

Barcode - 9999990040087

Title - south indian inscriptions: texts vol.7

Subject - inscriptions, south india

Author - aiyer, k.v. subrahmanya

Language - english

Pages - 536

Publication Year - 1932

Creator - Fast DLI Downloader

<https://github.com/cancerian0684/dli-downloader>

Barcode EAN.UCC-13




GOVERNMENT OF INDIA  
ARCHÆOLOGICAL SURVEY OF INDIA  
ARCHÆOLOGICAL  
LIBRARY

ACCESSION NO. 21686

CALL No. R 417.34/I.D.A/S.I.I.

D.G.A. 79

5



ARCHAEOLOGICAL SURVEY OF INDIA

NEW IMPERIAL SERIES, VOL. LIII.

SOUTH-INDIAN INSCRIPTIONS (TEXTS). vol 7

VOLUME VII

MISCELLANEOUS INSCRIPTIONS FROM THE  
TAMIL, MALAYALAM, TELUGU AND KANNADA COUNTRIES

EDITED

BY

K. V. SUBRAHMANYA AIYER, B.A., M.R.A.S.  
*Superintendent for Epigraphy.*


~~D/60~~  
V. 55  
2/34

21086

MADRAS :

PRINTED BY THE SUPERINTENDENT, GOVERNMENT PRESS, AND PUBLISHED BY THE  
GOVERNMENT OF INDIA, CENTRAL PUBLICATION BRANCH, CALCUTTA

1932



CENTRAL ANTHROPOLOGICAL

LIBRARY, NEW MEXICO

Acc. No. 21686

Date. 14. 10. 55

Call No. ~~913.072/4~~ D

R 417.34/I.I

1111111

In the present inscriptions of the M with a few addition, and missing ones inscriptions have all the published ones, are almost complete furnished exactly Tamil, Grantha and and 1 in Persian char

A major portion the kings of the Adhirājendra and H tions. These give tion and the culture belong mostly to which had not been time of Nandivarna Vēlūrpālaiyam plate is the only stone inscriptions of Pall and Peruñjīnga. work out correctly

The impressions to indicate their loc are those noted in contents and entries language employed transcripts prepared Epigraphy, Madras thoroughly revised. The inscriptions of kings in early times the Vijayanagara kings of governors appointed tract of country are Some of the inscriptions Dvārasamudra, the principal one. The that Vīra-Bukkanna Vijayanagara kings

by particular king or  
n arranged according  
the general number,  
and the commencing  
have been previously  
ate when mentioned,  
of the astronomical  
As usual, a table  
secured, accompanies

aminarayana Rao for  
cripts of the South  
gs of the published

AIYER,  
*for Epigraphy.*



# TABLE OF CONTENTS

	General Nos.		General Nos.
<b>ANANTAPUR DISTRICT.</b>		<b>NORTH ARCOT DISTRICT.</b>	
<i>Gooty taluk—</i>		<i>Arni taluk—</i>	
Gooty ... ..	271 and 272	Pundi ... ..	62
<i>Penukonda taluk—</i>		Puttur ... ..	58 to 61
Penukonda ... ..	552 to 577	<i>Cheygar taluk—</i>	
<b>CHINGLEPUT DISTRICT.</b>		Kulamandal ... ..	1046 to 1048
<i>Chingleput taluk—</i>		Tiruvottur ... ..	84 to 116
Mamallapuram ... ..	536	Ukkal ... ..	1045
<i>Conjeeveram taluk—</i>		<i>Gudiyattam taluk—</i>	
Conjeeveram ... ..	52 to 54	Ammundi .. ..	551
Kadambarkoil ... ..	439	<i>Tiruvannamalai taluk—</i>	
Kavantandalam ... ..	415 to 424	Chengama ... ..	117 to 127
Kuram ... ..	32 to 42	<i>Vellore taluk—</i>	
Magaral ... ..	428 to 438	Solapuram ... ..	578
Neyyadipakkam ... ..	425 to 427	<i>Walajapet taluk—</i>	
Sevvalimedu ... ..	43 to 51	Kalavai ... ..	442 to 446
Somangalam ... ..	392 to 397	Vilappakkam ... ..	56 and 57
Tenneri ... ..	400 to 414	<i>Wandiwash taluk—</i>	
Tirupparuttikkunru ... ..	398 and 399	Siyamangalam ... ..	64 to 75 and 440 and 441
Tiruppukkuli ... ..	55	Sripurushamangalam ... ..	63
<i>Madurantakam taluk—</i>		Tellaru ... ..	76
Achcharapakkam ... ..	447 to 476	Vallam ... ..	82 and 83
Madurantakam ... ..	477 to 479	Venkunram ... ..	77 to 81
Perumber ... ..	480 to 484	<b>SALEM DISTRICT.</b>	
<i>Saidapet taluk—</i>		<i>Dharmapuri taluk—</i>	
Tirusulam ... ..	537 to 550	Dharmapuri ... ..	530 to 535 and 579 to 583
<b>COIMBATORE DISTRICT.</b>		Halepuram ... ..	14
<i>Kollegal taluk—</i>		Hanumantapuram ... ..	16 and 17
Sivasamudram ... ..	591 and 592	Indur ... ..	13
<b>GODAVARI DISTRICT.</b>		Karimangalam ... ..	5
<i>Ellore taluk—</i>		Kuttappadi ... ..	15
Dendaluru ... ..	735 to 737	<i>Krishnagiri taluk—</i>	
Peda-Vegi ... ..	738	Rayakota ... ..	1 to 4
<b>MALABAR DISTRICT.</b>		Tukkojinahalli ... ..	6 and 7
<i>Calicut taluk—</i>		<i>Omalar taluk—</i>	
Payapalaseri-amsam ... ..	170	Taramangalam ... ..	19 to 31
Porangatri-desam ... ..	171	<i>Uttangarai taluk—</i>	
Puttur-amsam ... ..	173	Kambayanallur ... ..	8 to 12
Talakolattur ... ..	161	Mallapuram ... ..	18
<i>Kottayam taluk—</i>		<b>SOUTH ARCOT DISTRICT.</b>	
Manapuram ... ..	172	<i>Cuddalore taluk—</i>	
Tellicherry ... ..	169	Manjakuppam ... ..	826 and 827
<i>Kurumbranad taluk—</i>		Sirramur ... ..	828 to 830
Edaseri-amsam ... ..	167 and 168	Tirumanikuli ... ..	772 to 797
Kollam ... ..	162 to 164	Tirupapuliyur ... ..	739 to 759
Koyilandi ... ..	165	Tiruvendipuram .. ..	760 to 771
Muttungal-amsam ... ..	166		
Panangad-amsam ... ..	174		
Tiruvangayur ... ..	175 and 176		

	General Nos.
SOUTH ARCOT DISTRICT— <i>cont.</i>	
<i>Tindivanam taluk—</i>	
Gidangil ... ..	849 to 856
Olindiyappattu ... ..	821 to 825
Perumandur ... ..	846 to 848
Tindivanam ... ..	154 to 159 and 831 to 845
<i>Tirukoilur taluk—</i>	
Aragandanallur ... ..	1018 to 1023
Kilur ... ..	857 to 935
Tirukoilur ... ..	128 to 144 and 936 and 937
Tirunamanallur ... ..	954 to 1010
Tirunarungondai ... ..	1011 to 1017
Tiruvonnainallur ... ..	938 to 953
<i>Villupuram taluk—</i>	
Irumbai ... ..	817 to 820
<i>Vridhachalam taluk—</i>	
Vridhachalam ... ..	145 to 153
SOUTH KANARA DISTRICT.	
<i>Karkal taluk—</i>	
Beluvayi ... ..	237
Hiriyangadi ... ..	242 to 248
Kantavara ... ..	230 to 236
Karkala ... ..	235 to 241
Mudabidure ... ..	196 to 229
Venur ... ..	249 to 258
<i>Mangalore taluk—</i>	
Bappanad ... ..	259
Kadiri ... ..	188 to 195
Mangalore ... ..	177 to 187
Mulki ... ..	260
Paduva-Panambur... ..	262 to 265
Pavanja ... ..	261
Pasarala ... ..	266
<i>Udipi taluk—</i>	
Chaulikeri ... ..	335 to 351
Hosahalu ... ..	388
Hosakeri... ..	389 and 390
Kap ... ..	273 to 276
Kotakeri ... ..	376 to 387
Manigaraperi ... ..	352 to 375 and 391
Mudakeri ... ..	309 to 334
Phalmaru ... ..	267 and 268
Udipi ... ..	296 to 308
Udiyavara ... ..	277 to 295
Yermal .. ..	269 and 270
TANJORE DISTRICT.	
<i>Arantangi taluk—</i>	
Arantangi ... ..	1042
<i>Mannargudi taluk—</i>	
Kovilvenni ... ..	1028 to 1031
<i>Negapatam taluk—</i>	
Tiruvarur ... ..	485

	General Nos.
TANJORE DISTRICT— <i>cont.</i>	
<i>Tanjore taluk—</i>	
Koviladi . . . . .	486 to 501
Tiruchchennampundi . . . . .	502 to 529
Udaiyarkoil . . . . .	1032 to 1041
COCHIN STATE.	
Perumanam ... ..	160
FRENCH TERRITORY.	
Bahur ... ..	798 to 814
Kil-Kasakudi ... ..	1024 and 1025
Tirunallar ... ..	1026 and 1027
Villiyannur ... ..	815 and 816
HYDERABAD STATE.	
Hanamkonda ... ..	725 to 729
Nagai .. ..	721 and 722
Seram ... ..	723 and 724
Warrangal Fort ... ..	730 to 734
MYSORE STATE.	
HASSAN DISTRICT.	
<i>Belur taluk—</i>	
Bastipura ... ..	709 to 719
Belur ... ..	675 to 696
Halebidu ... ..	697 to 708
Siddapura ... ..	720
<i>Chennarayapatna taluk—</i>	
Sravana-Belgola ... ..	674
MYSORE DISTRICT.	
<i>Chamarajnagar taluk—</i>	
Elukur ... ..	584 to 586
Homma ... ..	587
<i>Malavalli taluk—</i>	
Purigali .. ..	593
<i>Tirumakudal-Norasipur taluk—</i>	
Bannur ... ..	595 and 596
Dodda-Abbagilu ... ..	594
Hemmige ... ..	589
Kaliyur ... ..	588
Tadimalingi ... ..	590
SHIMOGA DISTRICT.	
<i>Sagar taluk—</i>	
Achepura ... ..	597
<i>Shikarpur taluk—</i>	
Balagami ... ..	622 to 665
Malavalli ... ..	619 to 621
Talagunda ... ..	666 to 673
<i>Sorab taluk—</i>	
Kodakani ... ..	613 to 618
Old Sorab ... ..	603 to 606
Oturu ... ..	607 to 612
Sorab ... ..	598 to 602
PUDUKKOTTAI STATE.	
Tirugokarnam ... ..	1043 and 1044

TEXTS  
OF  
SOUTH-INDIAN INSCRIPTIONS  
VOL. VII

No. 1.

(A.R. No. 1 of 1900).

ON THE TOP OF THE DURVASA HILL AT RAYAKOTA, KRISHNAGIRI TALUK, SALEM DISTRICT.

- 1 பெராணிகாட்டிய பெயுங்குரங்கு[ம்]
- 2 துக் கொராணிகாட்டுங் கொடிய . . . . . க
- 3 [ம]ங்கையர்கண் ணிராணிகாட்டப் பொருந்தெ. . . . . க நிமக ட . . . . .
- 4 குச சிர[ாணி]காட்டுந் திருக்கொற்ற [விரா]ச்சி . . . . . க் கொ[டி]க் கெய் . . . . .
- 5 [அ]ரு . . . [புற்று]வத . . . . . ருக்குலொத்த . . . . . னு . . . . .
- 6 . . . . . குன்[ற]கிருப்ப[ா] . . . . . [வ]ண்டொ . . . . .
- 7 . . . . . [கி]மமன்னர் [ஒ]ருப்புருவ [க] . . . . .
- 8 . . . . . வடக்கில் . . . . . ன்னரெப்புரு வக்கும் . . . . .
- 9 . . . . . விந்தரசன் த . . . . . னரெ [||\*]

No. 2.

(A.R. No. 2 of 1900.)

ON A ROCK IN THE FORT AT THE SAME VILLAGE.<sup>1</sup>

- 1 சீவீஸ்ரீ [||\*] மஹாவலிபாணரச[ெ]ர ராஜ்யவிஜய ச(௦)மீ-
- 2 த்ரேந ந(நா)ல்கனைய கக்நாடா ப்ரோமலீநாடா க்ரோவோநாடா தாயிலு[நாடா] .
- 3 மிக்நாடா ப்ரோந்நாடா காய்கநாடா மேலலநாடா வீய்லநாடா அலாதுமி[ஸு] க-
- 4 [க்]காமி பதே ப்ரோடக்ஷி மெண்டி ரேகே ப்ரோவெந்நு மெண்டிமேகே பதே பந்நு காவ மெல்ல[ந] ரக்ஷி-
- 5 . . . . . ப்ரோந்நேக்ஷி[நா]ஸு பிந்நி த்ரநா ரிசியா மீய்யுமீய்யு மெந்நராஜக மெ[த்ர]மலி
- 6 வானராஜரா மீலே பிந்நி பிதா காலகவாந்நேல்கி த்ரேகலாடெய்யுமெ [நா\*]யீ கீர்தீர-  
மீர்ப்புரசேர
- 7 . . . . . க நேகிபு நேகிது பிழ்லே அநேக்ஷிசிவ . . . . . ணுகேய்யு சேவ்வெ[ழ] சரி[ய]ர-
- 8 . . . . . காரவாந்நே மாவலிபாணரச க்ரேய்யு . . . . . தீவீவோடாக . . . . .
- 9 . . . . . காலமீ . . . . . கல் . . . . . மெந்நுய்யு  
தா . . . . . பாணர[சே\*]ரு மெல்ல ம . . . . .
- 10 . . . . . மெய்யு . . . . .
- 11 . . . . . சந்ந . . . . .
- 12 . . . . . பாணரசி . . . . . க்ரோநாசி-
- 13 . . . . . க்யு சாசிர்க்கே உடேதேர-
- 14-15 . . . . .

<sup>1</sup> Below the inscription is a damaged sculptural representation of a warrior on horse-back fighting with another on foot. Close to the latter are four attendants, of whom one holds an umbrella over his head. The remaining three appear to carry some weapons.

**No. 3.**

(A.R. No. 3 of 1900).

ON THE SOUTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE LAKSHMINARAYANA TEMPLE  
IN THE SAME VILLAGE.

- 1 [ஹ]வீ ஸ்ரீ [||\*] குலொத்துங்கசொழத் தகடாதராயரான மார[சு]ங்கதெவரென் ஹவ  
. . . . . ரத்து செத்[தி]ரைமாஸம் இரண்டாந்தியதியு . . . . .  
. . . . . ப் பெருமானுக்கு இப்பற்றில் மெநாக்குறுக்கி நன்செய் பு-
- 2 ன்செ[ய்\*] நாறபாலெல்லையும் கி[னா]க்கிந கணறும் மெல் [னா]க்கிந மரமும் மற்று-  
மெப் . . . . . கண்ணாராயணப்பெருமாள் ஸ்ரீஹஸ்துத் . . . . .  
. . . . . கெரிவதாக ஹஸ்து-ராயஸஹிதமும் உள்ப்பட யிறையினியாக விட்டெந் மா<sup>1</sup>

**No. 4.**

(A.R. No. 4 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஹவீ ஸ்ரீ [||\*] ஹாஸ்து-ஹ-ஹிச்சகூவத்திகள ஸ்ரீபொய்சள் ஹாராநாடிஹெவறகு  
யாண்டு<sup>2</sup> சூ-வது<sup>3</sup>

**No. 5.**

(A.R. No. 5 of 1900).

ON A ROCK IN FRONT OF THE VIRABHADRASVAMIN TEMPLE AT KARIMANGALAM,  
DHARMAPURI TALUK, SAME DISTRICT.

- 1 சூழ்மெசு [||\*] ஸ்ரீ[ஸ்திர] [||\*] விசயாஹுடிமெய சஹவாஹந சகவரு[சு]ங்க[ஹ] சஹிரத
- 2 ௦(௦௦௦) ௪(௦௦)ஹ[ஹ] [ஹே\*] ஹி ஹெல்லு வ ஹி[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ]  
ஹெவ[ஹ]
- 3 ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ]
- 4 ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ]
- 5 ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ]
- 6 ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ]
- 7 ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ]
- 8 . . . ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ]
- 9 ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ]
- 10 ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ]
- 11 ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ]
- 12 ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ]
- 13 ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ]
- 14 ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ]
- 15 ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ] ஹெவ[ஹ]

<sup>1</sup> The inscription is mutilated.<sup>2</sup> This word is expressed by a symbol.<sup>3</sup> Fragmentary.

## No. 6.

(A.R. No. 6 of 1900).

ON A ROCK NEAR THE LAKSHMINARASIMHA TEMPLE AT TUKKOJINAHALLI,  
KRISHNAGIRI TALUK, SAME DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] க[ர][ஸ்ரீ]ர[ஹ]சத்து [ஆ]ஹ-
- 2 துயகொத்திரத்து ஆரியந் திருவெகம்பமுடையார் ம-
- 3 கந் பூவாண்டையான [அ]சகளாதிச்சப் பி[ரம]ராயன் தீண்ட[ட]-
- 4 லில் திருமீலில் சிங்கப்பெருமானுக்கு கிணறு மீட்டு திருந[ன்]-
- 5 தவநப்பெறாக இறங்க குடு[தா]ர் கட்டளை நா . . .
- 6 திரு[வி]டையாட்டக்குடையிலே கீடுங்க . . .
- 7 [குத]படி இருகண்டகவி[தை]த பொன்னற ஹ-
- 8 . . . [ம]ண்ணறக் கொண்டு விட்டென்
- 9 . . ப் பூவாண்டையென்—

## No. 7.

(A.R. No. 7 of 1900).

ON ANOTHER ROCK IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] [மது]ரான்தகவி[ர]நுளம்பன் இரா[ஜ]நாராயணவ-
- 2 [யிர]வன் பொன்னம்பலக்கூத்தனென் சொல்குந்ஹ்வம்-
- 3 ஸரத்து யநுநாயற்று சுமாவாஹெய்யும் திங்கட்குழமையும் பெற்ற
- 4 முலத்துநாள் மூலணகாலத்துத் தண்டிலான மதுரா[க]கவிரநுளம்பச்ச-
- 5 துஷ்டமங்கலம் ஸ்ரீமாநு[ம]ராக யாராவஹுஷ்டமாக [விட்]டு ஹட்ட[ர்\*]கள்  
பெர்
- 6 கொண்டபடி திருக்கொ[வ]லூர் கௌணியுன் [ஹக]வாணிஹட்டனுக்கு பங்கு  
இரண்டு
- 7 கௌணியன் கநகலாவதிஹட்டனுக்குப் பங்கு இரண்டு சூதெயன் கீழ்கெயவஹட்ட-  
டனுக்கு]
- 8 பங்கு [ஹ]ன்று புதலி ஹாரிதன் ஸ்ரீவாஹிஹட்டன் பங்கு] ஹன்று ஸ்ரீநாஹிஹட்டன்  
பங்கு இரண்டு . . . .
- 9 விசுஹட்டன் பங்கு ஹன்று பெருமாள்[ஹட்டனுக்கு] பங்கு இரண்டு சாகணை ஆழ்-  
வாஹட்ட[ன்\*] பங்கு ஹன்று
- 10 விசுஹட்ட[ஹட்ட]ன் பங்கு இரண்டு பாடகத்துத் திருநாஹெய பிரான்ஹட்டன் பங்கு  
ஹன்று
- 11 திருக்கொவலூர் கௌணியுந் ஸ்ரீநாஹிஹட்டன் பங்கு ஹன்று கௌஸிகன் ஸ்ரீநா-  
ஹிஹ-
- 12 ஹட்டன் பங்கு ஹன்று வங்கிப்பு[றத்]து வில்லி[ஹட்ட]ன் பங்கு ஹன்று ஹெ[சந்]கிறத்து  
வரதராஹட்டன் பங்-
- 13 கு ஹன்று கிஷஹெ ஹாஹுஹட்டன் பங்கு ஹன்று பொன்னம்புறத்துப் பிள்ளை அழகர்  
பங்கு ஹன்று
- 14 . . . ஹார் கௌஸிகன் அஹாணயிரிஹட்டன் பங்கு [ஹன்]று
- 15 . . ஹகர் அஹாணயிரிஹட்டன் பங்கு ஹன்று கிரு . . . ஹீ-
- 16 ஹாமஹட்டன் பங்கு ஹன்று வெடிவுத்தி பங்கு [ஹன்று ஆ]-
- 17 [க]ப் பங்கு இருபத்தஞ்சும் யாராவஹுஷ்ட . . . ஹ ஹ[ஹு]-
- 18 மாநுமாக குடுத்தென் வபிரவ[ன்\*] பொன்ன . . . .
- 19 . . . . ஹவனம் பண்ணிஹவந் ஹஹெ . . . .
- 20 [ஹயிற்] குராஹ்பசுக் கொஹ்ரூந் பாவஹ் கொ . . . .

## No. 8.

(A.R. No. 8 of 1900).

ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE OF THE DESINATHESVARA TEMPLE AT  
KAMBAYANALLUR, UTTANGARAI TALUK, SAME DISTRICT.

Published in *Epigraphia Indica*. Vol VI, p. 332.

## No. 9.

(A.R. No. 9 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] ஸாவ்-ஹேஸிஹகு-வத்தி[-\*] ஸ்ரீ பொய்ஸை வீரவிஸுநாததேவற்கு உ-வது நாகையன்பள்ளியான காலிங்கராயச்சதுப்பெதிமங்கலத்து உடையார் தெசினாயகற்கு திருநாமத்து[க்\*]காணி-
- 2 யாக விஸுநாத[த\*]தேவர் திரு[\*]மெனி[க்]கும் திருத்தொளுக்கும் நன்றாகவும் நமக்கு நன்றாகவும் தகடைநாட்டுப் புறமலைநாட்டு கடம்பர்பள்ளி நஞ்செய் புன்செய் நாற்பாலெல்லையும்
- 3 மெல்நொக்கின மரமும் கிணொக்கின கிணறு[ம்\*] மனையும் மனைப்படப்பையு[ம்\*] இந்த [வ்ரா]வியனை[த்\*]தும் ஸவ்வ-மானியமாக உத[க்\*]பூ[ர்\*]ணமாக குடுத்தென் மதுராந்தகவிநாயகம்பன் இராசநாராயண பைர-
- 4 வனென் இது மாரும[வ\*]ன் கெங்கைக்கரையில் குரால்பசுக் கொன்றான் ஸுஹூஹத்தி கொள்வான் [||\*]

## No. 10.

(A.R. No. 10 of 1900).

ON THE NORTH AND WEST WALLS OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] ஸாவ்-ஹேஸிஹகு-வத்தி[-\*] ஸ்ரீ பொய்ஸை வீரவிஸுநாததேவற்கு உ-வது நாகையன்பள்ளியான காலிங்[க்\*]ராயச்சதுப்பெ[திம]ங்கலத்து உடையார் தெசினாயகற்குத் திருநாமத்துக்காணியாகப் புறமலைநாட்டுத் தாமலார்ப்பற்று பெழைக்கல் நஞ்செய் புன்செய்
- 2 நாற்பாலெல்லையும் மெல்நொக்கின மரமும் [கி]ரு[ண்]கின கிணறும மனையும் மனைப்படப்பையும் இவ்வனைத்து வ்ராஹியும் வீரவிஸுநாததேவர் திருமெனி[க்\*]கும் [தி]ருத்தொளுக்கும் வாளு[க்\*]கும் நன்றாகவும் நமக்கு நன்றாகவும் [உ]தகபூ[ர்\*]ணமாக விட்டெண் உத்தமசொழக க-
- 3 (க)ங்காதராயனென் இது மாறுமவன் கெங்கைக்கரையில் குரால்பசுக் கொன்றான் ஸுஹூஹத்தி கொள்வான் உ

## No. 11.

(A.R. No. 11 of 1900).

ON THE WEST AND SOUTH WALLS OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*]<sup>1</sup>ஹேஸிஹகு-ஹரிராயவிஹடி ஹலெஷக்குத்தப்புவ்ராயாஸாண ஹ[ரி]-ராயன் குமாரன் ஸ்ரீஷு இம்மடி புக்கராயன் மு[ள்]வாய்ப்பட்ட[டி]ணத்தில் இருந்து திருவிராச்சியம் பண்ணி அருளாநின்ற க்ஷயவருஷத்து பங்குனிமாதம் முதல்தியதி பூறுவபக்ஷத்து உத்திரட்டாதியும் பெற்ற நாள் ஸ்ரீமது தா[த]புக்கண்ணெடையர்க்கு செல்லாநின்ற காலத்து மூக்கனார்பற்றில் நாட்டவரும் அதிகாரி மலலணரும் மலைய்யப்பன் அழகிய திருச்சிற்றம்பலமுடையான் ஆன பெரியநாட்டு[ம்] . . . . .
- 2 காணிஆடஷி குடுத்த பரிசாவது இவர்க்கு பெரியநாட்டில்நம்பி என்று பட்டமுங் கட்டி சந்திராதித்தவரை உள்ள அளவும் மூக்கனார்பற்றில் கம்பையநல்லு[ரி]ல் நாயிநார் தெசினாதர் திருக்கொயிலுக்கு க்ஷெத்திறவானுமாய் சை(யி)வாசாரியம் பூசை தேவகன்மி அழகுபகைவித்தாரம் இக்கொயிலுக்கு உள்ள இலாபலொபமும் இவ்வென அனுபவித்து இருக்க[க்\*]கடவன்ஆகவும் இருக்கிற அளவுக்கு மு[க்]க[னா][ர்\*]ப்பற்று ஹேநாடு இவ[ர்\*]க்கு யாராபூவ்-ஆக குடுத்தபடி ஹ[ர்\*]க்கு ஒரு பணமும் பத்துக்குளகத் தானியமும் சந்திராதித்தவரைஆக நடத்திக்குக்க[க்\*]கடவொ . . . . .
- 3 குடாத அளவில் மண்கலமுடைத்து வெண்கல[ம்\*] எடுத்துக்கொள்ளக்கடவர்ஆகவும் இதுக்கு அ[ரி]தந் சொன்னவன் கெங்கைக்கரையில் குரால்பசுவைக் கொன்றான் பாவங்கொள்ளக்கடவன்ஆகவும் இப்படிக்கு வெள்ளாரை காமிண்டர் எழுத்து இப்படிக்கு நல்லுடையப்பன் எழுத்து இப்படி அறிவென தெவணர் எழுத்து இப்படி அறிவொம் (இப்படி அறிவொம்) அபிமானபூஷணவெளான் எழுத்து இவர்க[ள்] சொல்ல எழுதினமைக்கு நாட்டு[க்\*]கணக்கு குரியதேவர் எழுத்து ஸ்ரீஹே<sup>2</sup> . . . . .

<sup>1</sup> Before 9 there is what looks like the Grantha letter சூ.<sup>2</sup> This inscription is built in at the right end.

**No. 12.**

(A.R. No. 12 of 1900).

ON A SLAB AT THE SLUICE OF THE TANK IN THE SAME VILLAGE.

- 1 ඌவதி ஸிரி [||\*] தி-
- 2 ரும[யி]லாப்பில்
- 3 வடு[வி]லா வணி-
- 4 கந் வெண்ணீண-
- 5 க்கூத்தநம்பி கு-
- 6 [ன்ற]நான இரா-
- 7 [ஜ]ராகிராஜ[ந்] ஸீ-
- 8 வண்ச்சி[வெட்டி]-
- 9 யும் பு[ளி]யந் வயிர-

- 10 தும் ஆடவலா-
- 11 ன் உலகநும் இத்-
- 12 தூம்பு மிக்கழி-
- 13 யும் திருத்தித் தூ-
- 14 ம்பு [மிட்]டொம் ஸி-
- 15 றிவிக்கிரமசொ-
- 16 [ழ] வெவந்த யாண்-
- 17 டு பதிந்முன்ற[வி]-
- 18 து [||\*]

**No. 13.**

(A.R. No. 13 of 1900).

ON A SLAB IN THE PRASANNA-VENKATESAPERUMAL TEMPLE AT INDUR (NEAR DHARMAPURI),  
DHARMAPURI TALUK, SAME DISTRICT.

- 1 [ஸீ] விஜயாபூதய சாலிவாஹன சக . . . . .
- 2 . . . . . ஸபுமயநாம ஸபதேர . . . . .
- 3 [ரா]சாதிராஜமஹாராஜ [ஸீ[ராம]ராஜ[ம]] . . . . .
- 4 . . . . . காக்யதகலயந பெநாகர . . . . . [ராஜ]
- 5 . . . . . லாசால . . . . .
- 6 . . . . . சேதம் ஸ்த . . . . . ஜவான . . . . .
- 7 . . . . . ஷவா . . . . .
- 8 . . . . . ட[ஷ்ட]
- 9 . . . . . யிசின ஸ்தலானம சூசாஸ்ய . . . . .
- 10 . . . . . லு ட சீர ட காஸாஷர . . . . .
- 11 ந மிலிகாடு லோகபுமேர[ஸஹ] . . . . . டுலு
- 12 [கஞ] சேஞ்சினாரு ஸாஷி . . . . .
- 13 ச[||\*] டு ஸூர்ய . . . . .

**No. 14.**

(A.R. No. 14 of 1900).

ON A SLAB<sup>1</sup> SET UP NEAR THE DHVAJASTAMBHA IN THE NARASIMHASVAMIN TEMPLE  
AT HALEPURAM (NEAR PENNAGARAM), SAME TALUK AND DISTRICT.*First Face.*

- 1 சிராயசெவதேரத
- 2 பூதேவத சூதே டி லு சிரமேது
- 3 ஹலேயேவரத சிரவரஸி-
- 4 ஹவேவரிசெ விரு[ப]நாயேர
- 5 மூசூல பாலேய நாயேசூ[ரு]
- 6 விசேசேசேவ்யேயே டிரவமாதிட-
- 7 டே காமசெனேதேர் சேவ்யே-
- 8 யேசூசூலேவரியெந்தர[ஸ] நச-
- 9 சேலூசூலேவரியெந்தர[ஸ] நச-

*Second Face.*

- 10 கெய ததிய கெ-
- 11 பூதேவர கெதே ச-
- 12 சேசூ லூதே [||\*] சேவதே-
- 13 டிரகெனெ ஹேயே ச-
- 14 டேதே ஸூபாலனெ ச-
- 15 ரததே சேவரே-
- 16 சேவதே நெயேலெ ஹே-
- 17 தீ [||\*]

<sup>1</sup> At the top are cut the figures of the Sun and the Crescent. Below these are the figures of the discus, the Vaishnava mark and the conch. The discus and the conch are placed on pedestals. There is also a *padma* carved between the two pedestals.

## No. 15.

(A.R. No. 15 of 1900).

ON A SLAB SET UP AT KUTTAPPADI, SAME TALUK AND DISTRICT.

## First Face.

- 1 ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [||\*] ವಿಜಯಾಭ್ಯುದಯ ಶಾಲಿವಾಹನ ಶಕವ[ರ್ಷ]
- 2 [೧೪]೩೦ ಸಂದ ಶು[ಕ್ಲ]ಸಂವತ್ಸರದ ಭಾದ್ರಪದ ಶು ೧ ಲೂ ಶ್ರೀಮೇಘ ಮೆ-
- 3 ಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಸರಮೇಶ್ವರ ಪೂರ್ವದೆಕ್ಷಿಣವೆ-
- 4 ಶ್ವಿ ಮಸಮುದ್ರಾಧೀಶ್ವರ ಮೇದಿನೀನೀಸರಗಂಡ ಕಶಾರಿ-
- 5 ಸಾಳುವ ನೀರಭಂಜಬಲರಾಯ ಮಹಾರಾಯರ ಭುಜಪ್ರತಾಪರಾ-
- 6 ದ ತಿಪ್ಪರಸೆಯನ ಕಾರ್ಯಕ್ಕೆ ಕರ್ತಾರಾದ [ಸಿ]ರಿಯ ಪ್ಪಯ್ಯನವರು
- 7 ಶ್ರೀ . . . . . ಗಂಡ ತಿಮರಾಯ ಚಕ್ರವರ್ತಿ ಅಯ್ಯನವ-
- 8 [ರು] ಕೊಟ್ಟ ಧರ್ಮಸಾಧನದ ಕ್ರಮ ಮುಳುವಾಗಿಲ ಚಾವಡಿಯ ದೊಕಣೆ-
- 9 ಕೊಟ್ಟಿಯ ನಾಯಕತನಕ್ಕೆ ಸಲ್ಲುವ ಮಂಜಿನಾಡ ಪೆಣ್ಣ ಗರದ ಸೀ-
- 10 ಮಿಯ ಕೂತವಾಡಿಯ ಗ್ರಾಮವ ಸರ್ವಮಾನ್ಯ[ಯೇಕಭೋಜ್ಯ]ವಾಗಿ ಸೂರ್ಯ-
- 11 ಗ್ರಹಣಪುಂಜ್ಯಕಾಲದಲ್ಲಿ ಸುರೇಶೋದಕಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ ತಿಮ್ಮ-

## Second Face.

- 12 . . . ರಸಯ್ಯನವರಿಗೆ ಧರ್ಮವಾಗಿ ಕೊಟ್ಟ ಸಂಮಂಥ ಆ ಗ್ರಾಮಕ್ಕೆ ಸೆಲುವ ನಿಧಿ-
- 13 ನಿಕ್ಷೇಪ ಜಲಪಾಷಾಣ ಅಕ್ಷೀ[ಣಿ] ಆಗಾಮಿ ಸಿದ್ಧಸಾಧ್ಯಗಳೊಳಗಾದ ಅಷ್ಟಭೋ -
- 14 ಗ ತೇಜಸ್ವಿಯವನು ಅನುಭವಿಸುವಂತಾ[ಗಿ\*] ಪೌತ್ರರಂಪರೆ ಮಾಡಿ . . . . .
- 15 . . . ಯಾಗೆ ಕೊಟ್ಟ [ಧ]ರ್ಮಸಾಧನ ಯಿದಕ್ಕೆ ಆರೊಬರು ಆಳವಿದೆ.
- 16 ವರು ಗಂಗೆಯ ತಟಿಯ ಕುಟಿಯ ಕೊಂದ ಪಾಪಕ್ಕೆ ಹೋದರು
- 17 ಆಕರಸ್ಯ ಕರಣಾಪಿ | ಗೋಕೋಟೆಧರ್ಮಚ್ಯುತೇ [||\*] ಕರಸ್ಯ [ವಿ]ಕರ-
- 18 . . . ಯಾತಿ ಪರಮಾಂ ಗತಿಂ [||\*] ಸ್ವದತ್ತಂ ಪರದತ್ತಂ ವಾ ಯೋ
- 19 ಹರೇತಿ ವಸುಂಧರಂ [||\*] ಪಪ್ಪಿರ್ವರಾಪಸಹಸ್ರಾಣಿ ವಿಷ್ವಾಯಾಂ ಜಾಯ-
- 20 ತೇ ಕ್ರಮಿ [||\*] ದಾನಪಾಲನಯೋಮ್ಯದ್ಯೇ ದಾನಾಚ್ಛೇ ಯೋನುಪಾಲನಾ [||\*] ದಾನಾ-
- 21 [||\*] [ಸ್ವ]ರ್ಗಮವಾಪ್ನೋತಿ ಪಾಲನಾದಚ್ಚು ತಂ ಪದಂ [||\*]

## Nos. 16 and 17.

(A.R. Nos. 16 and 17 of 1900).

ON A SLAB IN A FIELD AT HANUMANTAPURAM NEAR PENNAGARAM,  
SAME TALUK AND DISTRICT.Published in *Epigraphia Indica*, Vol. VII, pp. 23 and 24.

## No. 18.

(A.R. No. 18 of 1900).

ON A SLAB AT THE SLUICE OF THE TANK AT MALLAPURAM, UTTANGARAI TALUK, SAME DISTRICT.

- |                              |                         |
|------------------------------|-------------------------|
| 1 ಖ್ಯಾತಿ ಪ್ರ [  *] ರಾಜರಾಜದೇ- | 5 ತ್ ತಕೂರನಾಡು . . . . . |
| 2 ವಹ್ನು ಯಾಣು ಪ[ತ್ರಿ]ನಾಲಾವ-   | 6 ನಾಡುಂಪು . . . . .     |
| 3 ಶು ಠಿಕಗಿಣಿಸೂಮಂಡ-           | 7 ಲ್ ಇಕ್ಕ . . . . .     |
| 4 ಲತ್ತುಕ್ ಕುಕ್ಕನಾಡು-         | 8 ಣ <sup>1</sup>        |

## No. 19.

(A.R. No. 19 of 1900).

ON THE NORTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE KAILASANATHA TEMPLE  
AT TARAMANGALAM, OMALUR TALUK, SAME DISTRICT.

- 1 ಖ್ಯಾತಿ [||\*] ಪ್ರಮತ್ತಮಾಶಿಣ್ಣೋಪ್ಪಾಣಿ ಅಗ್ರಿಯ[ರಾಯವಿಬಾಡನ್ ಬಾ]ಠೋ[ಕ್\*]ಕುತುಪ್ಪವರಾ-
- 2 ಬರ್ಕಣ್ಣಿ ಮುವರಾಯರಕಂಡನ್ ಕಣ್ಣಿಠುಕೊಂಡ [||\*] ಕೊ[||\*]ಂಡ ಠು

<sup>1</sup> The stone is mutilated.



- 3 கொடாதான் இலங்காபுரியுந் திறைகொண்டு வென்றருளிய  
 4 ஸ்ரீ விராவஸகராயநீ வ்யூயிவிராஜ்ய பண்ணி அருளாநின்ற காலதில் கலியுக-  
 5 ஸகாஷ்ய சதக்<sup>1</sup>-சுமெல் விராவஸகராயர் நயினாற்கு ஆண்டு முன்ற-  
 6 வதி[ல்] விப [ஹ] காந்திகை [மீ] கொங்கான வீரசொழமண்டலதில் வட-  
 7 பூவாணியநாட்டு தாரமங்கல[தி]ல் வெள்ளாழரில் நீலங்க[ழ]ார் மல்க-  
 8 குடொரி மகுடகுடாமணி மன்னா வணங்கிலும் வணங்காதமுடியான்  
 9 முதலியார் நல்லுடையப்பர் வண்ணமுதலியார் இம்முடி இளம்நயினாமுதலியார் என-  
 10 னுடையதான தாரமங்கலதில் நல்பள்ளியான திருத்தொன்பட்டியை அப்பெர்  
 11 மாற்றி இளம்சமுத்திரமென்றும் பெர் நாயு உடையார் ஸ்ரீகெகவாமுடைய  
 12 நயினாமும் இளமிசுரமுடைய நயினாமும் இறையினி தெவதானமாக விட்டு  
 13 தமமசாதனமாக குடுத்தொம் இளம்சமுத்திரதில் நஞ்சை புஞ்சை நாற்பாங்கெ[ல்]-  
 14 . . . . . [மெ]னெகிவ ம[ர]மும் க[ள்]னெக்கின கிண . . . . .  
 . . . . . மின்படு-  
 15 . . . . . க்கை[க] மனை . . . . . கிண . ம . . . . . ப்பெ .  
 . . . . . பல . . . . .  
 16 யமும் குடுத்தொம் . . . . . கல் . . . . .  
 17 முதலிய . . . . . ளொள் . . . . . இத்தன்[மத்]தை அழித்த[வன்]  
 18 கெங்கை . . . . .  
 19 பசுவை[க் கொ]ன்[ற பாவதி]வ பொக்க-  
 20 கடவார்க[ள்] [||\*] [ஸ-ஹ]ல[ஹ]ஹ . . . . . மண்டபதி[ல்] எழு[ஹ]-  
 21 இருந்தபடி [||\*]

## No. 20.

(A.R. No. 20 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] இராமனாததெவற்கு ஆண்டு யச-[ஆவது வடபூவா]-  
 2 ணியநாட்டு பங்குளத்தி விருக்கும் கொப்பய [சு]ண்ணா[க்கர்]  
 3 மக்களில் இராகுத்தராய அருளாளக் கண்ணாக்கரும் பெ-  
 4 ய்க்கடிக்க கண்ணாக்கரும் தெத்தயக் கண்ணாக்கரும்  
 5 பூவாணியனாட்டுத் தாரமங்கலத்து உடையார் ஸ்ரீகை-  
 6 லாயமுடைய நயினாற்கு இராமனாத[தவன்] இறையினி  
 7 தெவதானமாக விட்டருளின . . . . . [ட்டுவனாதி ந]ஞ்சை  
 8 புஞ்சை நாற்பாங்கெல்லையும் மெல்[ந]ாக்கின மரமு-  
 9 ன் கிழ்நெக்கின கிண[மும் மற்]றும் மெப்பெ[றப்பட்டன]வும்  
 10 இறையினி தெவதா[ன]ம் . . . . . த-  
 11 ன்மத்தை அழித்தான் கெ . . . . . கார[ர\*]ம்ப-  
 12 . . . . . [வக் கொன்]ற . . . . .  
 13 . . . . . வும் [ஸ-ஹ]ல[ஹ]ஹ [||\*]

## No. 21.

(A.R. No. 21 of 1900).

ON THE SOUTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE ILAMISVARA TEMPLE  
IN THE SAME VILLAGE.

- 1 உ ஸ-ஹல[ஹ]ஹ [||\*]  
 2 ஸ்ரீ ஸ்ரீ [||\*] விஜயாக்ஷயய கலிய[ய]வருஷம் சதகாசயெ இதன்மெற் செல்லா-  
 நின்ற பிலவ வருஷம் [சி]த்திரை மீ கவ ஸ்ரீமன் ராஜாயிராஜ பரஸேஸுர ஸ்ரீ அச்சுத-  
 டேவமஹாராயர் விஜ[ய\*][ந]கரலிஹாஸனத்தில் இருந்து ராச்சியம் பண்ணி அரு-  
 ளாநின்ற காலது அவர் ஊழியம் இராமப்பனாயக்கற்குக் குன்றதுர்துற்கம் செல்லு-  
 மன்னாளில் கொ[ங்]கான வீரசொழமண்டலது வடபூவாணியநாட்டுத் தாரமங்கலம்

<sup>1</sup> This is a mistake for Śaka 1490.

- 3 வெள்ளாழர் நீலங்கிழார் மல்குகுடொரி மகுடகுடாமணி வண்ணத்தடுக்கும் வாடாமாலையும் புலிக்கொடியும் யுள்ள வணங்காமுடிமுதலியார் நல்லுடைஅப்பர் கொட்டை முதலியார் இம்மடிகட்டி முதலியார் சிதம்பரத்தில் அன்னையார் திருக்கொயிலுக்குத் தெற்கு முன்றும் வீதியில் செங்கழுநீர்ப்பிள்ளையார் சன்னதிப்புறத்துத் தென்சிறகில் நிலம் ட உா-க்குக் கொண்டு வணங்காமுடி என்னும் மடங் கட்டி-
- 4 விச்ச அம்மடத்தில் லெறையூரபூஜை நடக்கும்படிக்கு இன்னாட்டுப் படைவீட்டு நன்செய் புன்செய் நாற்பாங்கெல்லைக் குட்பட்ட சகலஹாரீமும் விட்டு எங்கள் காணியான எழுகரைநாட்டுக்குள்ளாக நடக்கு முபையமாற்கத்தில் நான்கு திசை அன்பத்தாலு தெசப்பலரால் யஜ்ஞசாதனமும் எழுதிவிச்சக்கொண்டு மகமையுங் கட்டிவிச்சக் குடுத்த விபரம் பிடவைக்கட்டு க-க்கு டவஃ- பாக்கு மிளகு கால்நடை க-க்கு ட ஹு என்னுப்பொதி க-க்கு ட பரி தூல்
- 5 பஞ்சு பருத்தி ஆவணக்குமுத்துத் தவசப்பொதி கால்நடைக்கு டப செவக்கு ட பரி முத்துப் பவளம் பனிநீர்ச்செம்பு சந்தனங் கலு[ஓ]ரி கற்பூரம் பட்டுநால் இரசகுடுக்கை வெள்ளாட்டி தண்டிகைக் கொம்பு சல்விசவரம் சிச்சிலிக்கட்டு இவைக்கெல்லாம் கூடின தீர்வையில் ட யி-க்கு ட இ மற்றுமுள்ள பயிற்கு மிவரகாரந் தீர்ந்து சஞ்சாதிடி-வரை நடக்கும்படியுங் கட்டுப் பண்ணிக்குடுத்தென் இத்தஜ்-த்தை விலக்கினவன் புணு-
- 6 காலத்தில் மகைக்கரையில் வாஹுணனை வதைத்தவன்பாவங் கொள்ளக்கடவன் உ இவை செல்லப்பெருமாள் எழுத்து உ

### No. 22.

(A.R. No. 22 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்வஸ்தி ஸ்ரீஃ [||\*] திரஹ்வனச்சக்கரவத்திகள் கொனெரிமெல்கொண்டான் கொங்கான வீரசொழமண்டலத்து வடபூவாணிய[ந]ாட்டு தாரமங்கலத்தில் நல்லுடையப்பர் வைத்த அகரம் ஸ்ரீஹ்ணஹுதஹ்ஷே-ஹிமங்கலத்து ஹட்ட[ர்\*]களுக்கு இ[வ்\*]ஆரில் காரைகுளத்தால் நிர்பாயும் நிலங்கள் உள்ளவை[யு]ம் [ச]யபெருமானெ[ரி]யாலும் பெருமா[ர்]காமிண்டனெரியா-
- 2 ல் நிர்பாயும் கஞ்சு[மலைநா(யன)யனார் தெவதானமான எரிக்கு மெற்க்கு உள்ள நிலமும் கண்ண[ந்]தை எரியால் நிர்பாயும் [த]ண்ணையக்கள்ளரிக்கு வடக்குள்ள நிலமும் கிழைப்பொய்கரையால் நிர்பாயும் நிலமும் இ[ந்நாட்டு க]ளக்குளத்தில் நான்கெல்லை யுழ்ப்பட்ட நன்[ஹ்]ச புன்சை நத்தம்ஹ்ருணி உழ்ப்பட்ட இவையும் செமப்பள்ளிஎரி உழ்ப்பட்ட குளங்களால் நிர்பாயும் நிலமு-
- 3 ள்ள இவையும் கா[ரி]மங்கலத்தில் தங்கள் குடியிருப்பு[பு] நத்தமான வா[ஹ்]வும் வாஹ்-ஹெஷமும் ஆறாவது ஆடிமாத முதல் [த\*]ங்களுக்கு முதலடங்க ஹ-ஹான இறையிவி-யாக தந்தது இன்னிலங்களால் வரும் நெல்கடமை காசகட . . . . . ரா[ய]ம் பஞ்ச-பீலி சந்துவிக்கிரகம் வாசல்வினயொகம காணிக்கை காத்தகைப்பச்சை ஆடிப்பூரப்பச்சை பிள்ளையார்நொன்புத்தெவை ஆனை[ச்] சா-
- 4 லை குதிரைப்பந்தி கருஆழ்த்தாழ்வு தச்சுத்தாழ்வு தறிஇறை செக்கறை தட்டொ[வி] தட்டார்ப்பாட்டம் பாசிப்பாட்டம் ஒழுக்கு நிர மின்பாட்டம் தொலொட்டு [எர்]வரி இன-வரி வாசல்வரி ஆள்வரி நல்லெருது நல்பச்ச காணம் உள்ப்பட்ட இவையும் வரியிலார் கணக்கிலும் கழிக்கும்படி சொல்லிவிட்டொம் இன்னுள்முதல் தாங்கள் கைக்கொண்டு காரும் பசானமும் ஒருபூவும் மறுவும் வம்புங் கை-
- 5 டய்பூவும் கமுகும் தெங்கு [வ]ராழை கொழுந்து மஞ்சள் இஞ்சி கருணை கரும்பு செங்கழுநீர் உட்பட்ட வான்பயீரும் மாப் பலா இலுப்பை புளி உழ்ப்பட்ட பலமரங்களும் புல்லு வரகு தீனை சாமை இறுங்கு ஆவணக்குப் பருத்தி வழுதலை பூசணி எள்ளுக் கொ[ள்\*]னு பயறு அவரை தவரை உழ்ப்பட்ட புன்ப[யி]ரும் தாங்கள் செதும் செய்வித்த(ம்)ங் கொள்ளுவாராகச் சொல்லிவிட்டொம்
- 6 இப்படிக்கு இ[வ்\*]வொலை பிடிபாடாக [க\*]ராண்டு அதிகாரகணக்கிலும் நாட்டுக்கணக்-கிலும் கழிப்பி[தி]த்து கல்லிலும் செம்பிலும் வெட்டிவித்துக்கொண்டு ஹஜ்ராஹிஹு(ச்) செல்ல அனுபவித்துப்பொதுக இவை தஞ்சலூருடையான் எழுத்து இயாண்டு ஆறாவது நாள் முப்பத்துநாலு உ ஹ்-ஹு இவை ப[வ்\*]லவராயர் எழுத்து உ

## No. 23.

(A.R. No. 23 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொற்சடபன்மரான திரிபுவனச்சக்[ர]வத்தி[க]ள் ஸ்ரீசந்தரபாண்டிய-  
தெவற்கு யாண்டு பதினொலாவதுக் [க]திராவது ஷேஷநாயற்று . . . . .  
[ங்]கட்கிழமையும் பெற்ற பூசத்துஞள் கொங்கான வீரசொழமண்டலத்து பூவாணிய-
- 2 னாட்டு னாட்டவரொம் இன்னாட்டு தாரமங்கலத்து முதலிகளில் நிருணி இளையான் நல்ல-  
உடையப்பர் தங்கள் முதலியார்பெரால் வைக்கிற இளையபெருமாள் அகரமான . . .  
. . . . . த்து ஊட்டர்களுக்கு உட்கவ-ஒலு-யஜ்-உானமாக குடுத்த குளமாவது  
இன்னாட்டு அமரகுன்றிபற்றில் செய்யபெரு-
- 3 மாள்ளரி என்று பெர்கூறப்பட்ட இக்குளத்தால் நிர்பாயும் நஞ்சை நிலத்து[க்]கு பெரு-  
நான்கெல்லையாவது நழ்பாற்கெல்லை [க]ஞ்சமலைநாயனார் தெவதானமா . . . . .  
. . . . . க்கு மெற்கும் உடைகுளமும் உட்பட்ட நிலமும் தென்பாற்கெல்லை இக்குளத்தால்  
நிர்பாயும் எல்லை
- 4 அறுதியாகவும் மெல்பார்க்கெல்லை இக்குளத்து நிர்கொவை யறுதியாகவும் வடபார்க்-  
கெல்லை இக்குளத்தால் நிர்பாயும் எல்லை யறுதியாகவும் இப்படி இன்னாண்கெல்லைக்-  
குட்பட்ட . . . . . ம் உடைகுளமு மிதில் மெனொக்கின மரமும் கிணொக்கின  
நிணற[ம்\*] மற்று மெப்பெற்பட்ட ஸீஸுவராஜிகளும் உட்-
- 5 பட ஸ்ரீ-ஹிம இறையிலியாக உட்கபூலு-யஜ்-உானாகக் குடுத்தொம் இவ்வகரத்து  
ஊட்டர்களுக்கு யிப்படி குடுத்த குளம் இன்னாண்முதல் கைக்கொண்டு உடைகுளங்-  
களும் அடைத்து காடு வெட்டி த[ரு]த்தி தான் வெண்டு மனைத்துப் பயிர்களும் செய்து-  
கொண்டு சடராஜிகுவரை செல்ல கல்லிலும் செம்பி-
- 6 லும் வெட்டி அனுபவிக்ககடவர்களாகவும் இது இவர்களுக்கு உதாயநெய்குயங்களுக்கு-  
கும் உரித்தாவுதாகவும் இது இவர்களுக்கு ஸ்ரீ-ஹிம இறையிலியாவதாகவும் இப்-  
படி சமமதித்து இயுஜ்-உானவராணம் பண்ணிக்குடுத்தொம் ஸ்ரீ-ஹிம இறையிலியாவ-  
கொண்டு ஊட்ட[ம்\*]களுக்கு பூவாணியநாட்டு நாட்டவரொம் உ-
- 7 இப்படிக்கு இவை அமரகுன்றியில் முதலிகளில் கடுத்தர்க்கமுதலியா எழுத்து இப்படி-  
க்கு இவை தாரமங்கலத்து முதலிகளில் ஆணையார் எழுத்து இப்படிக்கு இவை செம்-  
மணிகூடல் முதலிகளில் ஆளப்பிறந்தார் முதலியா எழுத்து இப்படிக்கு இவை  
கணபதிநல்லூர் முதலிகளில் பிள்ளையப்பன் எழுத்து
- 8 இப்படிக்கு இவை செட்டிமாங்குறிச்சியில் முதலிகளில் இளமாண்டை சொக்கனாயவா  
எழுத்து இப்படிக்கு இவை முப்ப[ப]வ்வைசமுத்திரத்தில் குடியன் ஆண்(ை)டபிள்ளை-  
யப்பன் எழுத்து இப்படிக்கு இவை முப்பசமுத்திரத்தில் முதலிகளில் குடியன் நக்கன்  
முதலி எழுத்து இப்படிக்கு இவை மாறமங்கலத்தில் முதலிகளில் சுவடன்
- 9 செய்யான் குன்[ற]காமுண்டன் எழுத்து இப்படிக்கு இவை வெள்ளறைபள்ளியில்  
[மு]தலிகளில் சாகாடன் இளமன் பெருமாள்காமுண்டன் கைம்மாட்டாங்கானமை-  
க்கு திருவெள்ளறையுடையான் பங்கயச்செல்வியா[ன] உலகன் எழுத்து உ-

## No. 24.

(A.R. No. 24 of 1900).

ON THE NORTH WALL OF THE SAME MANDAPA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொற்சடபன்மரான திரிபுவனச்சக்ரவதிகள் ஸ்ரீசந்தரபாண்டிய-  
தெவர்க்கு யாண்டு பதி[ன்\*]முன்றாவது ஷேஷநாயற்று வ-ஒலு-யகூத்து துரபொ-  
உஸியும் திங்கள்கிழமையும் பெற்ற உத்திராடத்து நாள் கொங்கான வீரசொழமண்-  
டலத்து வடபூவாணியநாட்டு
- 2 தாரமங்கலத்து முதலிகளில் க[டு]ந்தர்க்கமுதலியும் சாத்தர்முதலி உடையப்பனும்  
கு[ரி]யதெவர் பெரியமுதலியும் ஆணைக்குட்டி சிலம்பாண்டையும் உடையப்பன் ஆணை-  
யாரும் பிள்ளைமுதலியார் முதலியும் சிறுஉடையான் முதலியும் மெல்ப்படி இள-  
மாண்டையும் இ-

- 3 வணவொம் இ[வ்\*]ஜூர் நீருணி இனையான் நல்லுடையப்பர் தங்கள் முதலியார்பெரால் வைக்கிற அகரப்பட்ட[ர\*]கனுக்கு நாங்கள் உட்கவ-ஒவ்வ-யஜீ-உட்கவ-ரோணம் பண்ணிக்குடுத்த பரிசாவது இ[வ்\*]ஜூர் காரைகுளம் உடைகுளமாய்ப் பாழெகிடக்கிற குளம் உடை[ட\*]ப்புக்கு முன்பெ மண லொழுக்கி குளமும் அடை-
- 4 த்து இக்குளத்தால் நிர் காட்டிகொள்ளலாம் நிலம் திருத்தி இன்னிலமும் இக்குளத்தில் நிர்-கொவையும் மெனெக்கின மரமு[ம்\*] கிணெக்கின கிணறும் உட்ப்பட உட்கவ-ஒவ்வ-யஜீ-உட்கவ-மாகக் குடுத்தொம் இ[வ்\*]வக[ர\*]த்தில் லட்ட[ர்\*]கனுக்கு இ[வ்\*]வணவொம் இப்படி குடுத்த இந்நிலம் தான் வெண்டும் அனைத்து பயிர்களும் [சய்\*]து-
- 5 காண்டு வெண்டும் மஹவசுங்க[னு]ம வைத்து[க்\*]கொண்டு வஜராஜிகு[வக்] செல்ல ல-ஒடாத இறையிலியாக அனு[ஹ]விக்ககடவர்களாகவும் இது இவர்களுக்கு உட்கவ-ஒவ்வ-யஜீ-உட்கவ-ரோணம் பண்ணிக்குடுத்தொம் இ[வ்\*]வகரப்பட்ட[ட்\*]ட[ர்\*]களுக்கு இ[வ்\*]வணவொம்
- 6 இப்படிக்கு இவை சிறுஉடையான்முதலி எழுத்து இப்படிக்கு இவை பிள்ளைமுதலியார் மகன் முதலி எழுத்து இப்படிக்கு சாத்தர்முதலி உடையப்பன் எழுத்து இப்படிக்கு சிறுஉடையான் இ[ள]மாண்டை எழுத்து இப்படிக்கு இவை ஆனையார் எழுத்து இப்படிக்கு இவை ஆனைக்குட்டி சிலம்பாண்டை எழுத்து இப்படிக்கு இவை-
- 7 வ கடுந்தர்[க்\*]க முதலியார் எழுத்து இப்படிக்கு இவை பெரியமுதலியார் கையமாட்டாங்கானமைக்கு தாரமங்கலத்து தட்டான் திருக்[வை\*]கவெல் எழுத்து வ

### No. 25.

(A.R. No. 25 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீஸ்ரீ [||\*] கொற்ச்சடபன்மரான திருஹ-உனச்சக்கரவத்[தி]க[ள்] ஸ்ரீசந்தரபாண்டியதெவர்க்கு யாண்டு சு-[வது] ஆறாவது கற்கடகநாயற்று
- 2 வ-ஒவ்வ-வசுத்து வசு-ஆ-யும் திங்கட்கிழமையும் பெற்ற உத்திரத்து நாள் கொங்கான வீரசொழமண்டலத்து பூவாணியநாட்டுத் தாரமங்கலத்து முதலிகளில் திருணி இனையான் நல்லுடையப்பன் தங்கள் பிதாக்க[ள்]பெர் வைத்த இனையபெருமாள் (க) ஸ்ரீசுக்ஷணஜக-ஒவ்வ-உமங்கலத்து லட்ட[ர்\*]கனுக்கு இந்நாட்டு நாட்டவரொம்
- 3 விற்றுக்குடுத்த இந்நாட்டுக் காரக்குளம் நான்கெல்லைக் குட்ப்பட்ட புன்செயும் நத்தமும் செமப்பள்ளிஎரி உள்ளிட்ட எ[ரி]களால் நிர்பாயும் நஞ்சையும் இ[வ்\*]ஜூர்ப்பற்றில் நிர்நிலை மரநிலை உள்ளிட்ட வலிவூராவிகளும் உட்ப்பட்டவையிற்றில் தெவதானம் திருவிடையாட்டம் உள்ளிட்ட நி[ல]ம் நிங்கலாக இவ்வூர் விற்றுக்குடுத்தொம் ஸ்ரீ-
- 4 ஸுக்ஷணஜக-ஒவ்வ-உமங்கலத்து அகரப்பட்ட[ர்\*]களுக்கு இ[ந்\*]நாட்டு நாட்டவரொம் இப்படி விற்றுக்குடுத்த இவ்வூர்க்கு விற்றுக்குடுத்து
- 5 கொள்வதான எ[ம்\*]மிவிசைந்து விலை[ப்]பொரு ளன்றாடு நற்பண[ம்\*] தூடு இப்பண[ம்\*] ஆயிரத்தஞ்ஞாற்றுக்கு[ம்] விலக்குற விற்றுப் பொரு ளு[ற]-
- 6 க் கைக்கொண்டு உட்கவ-ஒவ்வ-மாக விற்று விலைவரோணம் பண்ணிக்குடுத்தொம் இவ்வகரத்து பட்ட[ர்\*]களுக்கு இ[ந்\*]நாட்டு நாட்டவரொ[ம்\*]
- 7 இப்படி விற்றுக்குடுத்த இவ்வூர் இன்னொள்முதல் இவர்கள் கையக்கொண்டு தாங்கள் வெண்டும் அனைத்துப் பயிரும் செய்<sup>1</sup>

### No. 26.

(A.R. No. 26 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீஸ்ரீ [||\*] ஸாவ-ஒ-ஒ-சச்சகரவ-ஆ-கள் ஸ்ரீ பொசள வீரராமதைதெவர்க்கு யாண்டு உய-வது சித்திரைமீ முதந்தியதி கொங்கான வீரசொழமண்டலத்து வ-
- 2 டபூவாணியநாட்டுத் தாரமங்கலத்து உடையார் இளமியூரமுடைய நாயனார்க்கு இத்தாரமங்கலத்து ஊரவரும் முதலிகளும் தெவதானமாக விட்ட நிலமாவது இ-

<sup>1</sup> The inscription is incomplete.

- 3 வ்ஜூர் ஊரொரி[க்\*]கிழ் நன்செய் நிலத்து உடையார் ஸ்ரீகையிலாஸமுடையநாயனார்  
தெவதானத்துக்குக் கிழக்கும் தெற்கும்ஆன நிலம் தடிபல குழி ஐஞ்ஞாறம சடூரதி-  
[த்\*]தவவை-
- 4 ர செ[ல்\*]வ[க்\*]கடவதாக உதகபூவூ-மாக குடுத்தொம் உடையார் இளமீஸூரமுடைய  
நாயநார்க்கு ஊரவரும் முதலிகனும் [||\*]

### No. 27.

(A.R. No. 27 of 1900).

ON THE EAST WALL OF THE SAME MANDAPA.

- 1 ல ஸூஷி ஸ்ரீ [||\*] விஜயாகவையய கலியும[வூ]வக்லாஸ சகூசாசய இதன்மெற்  
செல்லாநின்-
- 2 ம பிலவங்க வருஷ ஆவணி-மீ உயசு-உ வ-வூவ-வக்ஷத்து எனாதெசியு முத்திராட-  
முஞ் சக்-
- 3 கிறவாரமும் பெற்ற நாள் ஸ்ரீனீலஹாராஜாயிராஜ ராஜ[ப]ரஜேஸூர ஸ்ரீவீரபுதாப  
சதாசி-
- 4 வடிவலீஹாராயர் வுயூராஜும் பண்ணியருளுகையில் அவர் காரியத்துக்குக் கந்த-  
ரான தன்பொ-
- 5 றுப்பையனுக்கு முள்வாய் சூழ்ந்த குன்றத்தூர்த்துற்கஞ் செல்லும் நாளிற் கொங்கான  
வீரசொழ-
- 6 மண்டலத்து வடபூவாணியநாட்டுத் தாரமங்கலத்து வெள்ளாழர் நீலங்கிழார் மல்ககு-  
டொரி ம-
- 7 குடகுடாமணி வண்ணத்தடுக்கும் வாடாமாலையும் [பு]விக்கொடியமுள்ள வணங்கா-  
முடிமுதலியார் ந-
- 8 ல்லுடைஅப்பர் கொட்டைமுதலியார் இம்மடி கட்டிமுதலியார் இன்னாட்டு ராமகூட-  
லுக்கு ஒ[ப]-
- 9 ப்பையன் தமபி திப்பப்பையனைக் கொண்டு புணுகாலத்தில் காவொரிக்கரையில் தாரை.  
வாற்பு]-
- 10 த்து யஜீ-ஸாதன[த்\*]துக்குத் தளத்துக் கரணிக்கர் கையெழுத்தும் எழுதிவிச்சக்-  
கொண்டு வண-
- 11 ங்காமுடிசமுத்திரமென்னும் நாமதெயம் பண்ணி அக்கிராம விட்டென் இதுக் கெல்லை  
கிழ-
- 12 க்கு வணங்காமுடிசமுத்திர மென்னுங் குள மறிதியாகவுந் தெற்குப் பிள்ளாக்கவுண்-  
டனி<sup>1</sup>

### No. 28.

(A.R. No. 28 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ல ஸூஷி ஸ்ரீ [||\*] விஜ[யாக]வையய கலியுமவருஷ சகூசாசய இதன்மெற் செல்லா-  
நின்ற சாறுவரிவருஷ
- 2 சித்திரை ௫ க - உ ஸ்ரீவீரபுதாப அச்சதடிவலீஹாராயர் வுயூராஜும் பண்ணியரு-  
ளுகையில் அவர்வாயில்
- 3 கும்மளண்ணகனுக்கு குன்றத்தூர்த்துற்கஞ் செல்லுநாளில் கொங்கான வீரசொழமண்-  
டலத்து வடபூ<sup>2</sup>-
- 4 வாணியநாட்டுத் தாரமங்கலம் வெள்ளாழ(ர)ர் நீலங்கிழார் மல்ககுடொரி மகுடகுடா-  
மணி வண்ணத்தடுக்-
- 5 கும் வாடாமாலையும் புவிக்கொ[டி]யும் உள்ள வணங்காமுடிமுதலியார் நல்லுடைஅப்பர்  
கொட்டை-
- 6 முதலியார் இம்மடி கட்டிமுதலியார் இன்னாட்டு காவொரிப்பட்டியைக் கொட்டைசமுத்-  
திரமென்னும் நா-
- 7 மதெயம் பண்ணி அக்கிராம விட்டென் யிதுக் கெல்லை கிழக்குப் புவிக்கல் தெற்குச்  
சிறுறு

<sup>1</sup> Incomplete.

<sup>2</sup> There is a zero after 'பூ.

- 8 மெற்கு காவேரி வடக்கு கவிவிடங்கல் தெற்கு எரி யறிதியாகவு முண்டான சகலஸ்டிய-  
முஞ் சந்திராகித்தி-  
9 யவரை நடக்கக்கடவதாகவும் யித்தஹித்ததை நடத்தினவன் தன்னிட வங்கஷ்பரம்பரை-  
யாகச செய்த பா-<sup>1</sup>

### No. 29.

(A.R. No. 29 of 1900).

ON THE WEST WALL OF THE CENTRAL SHRINE IN THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீஸ்ரீ [||\*] ஸ்வஸ்தி-ஓசுச்சக்கரவதிகள் ஸ்ரீ போசள வீரராமநாததேவர்க்கு யாண்டி-  
உயி-வது சித்திரை மாலம் முதற்தியதி கொங்கான வீரசொழமண்டலத்து வடபூவா-  
ணியநாட்டுத் தாரமங்கல-
- 2 த்து உடையார் இளமீஸூரமுடையநாயனார்க்கு இத்தாரமங்கலத்து முதலிகளில் ந்ருணி  
பெரிய இளமன் பெரியஉடையாண்டையும் சிறுஉடையாண்டையும் சூரியதேவரும்  
இளைய-
- 3 பெருமாநாம சாத்தாழ்வாரும் சிலம்பாண்டைமுதலியும் இவ்வளைவொழும் எங்கர்  
காணியான வலிவாட்க்கையிற் சிறுமொரி[க்\*]சுழ் அத்தித்தாம்பால் கீர்ப்பாயும் நிலத்து  
பூதான கரதான யிறையிலியாக உத-
- 4 க(உக)பூஷ்டமாக குடுத்த நிலமா[வ\*]கு இவ்வ[விவ]ாட்கையில் உடையார் ஸ்ரீசெ-  
வாலமுடைய னாயனார் தேவதானத்துக்குத் தெற்குத் தடிபல குழி நானூறு இக்குழி  
நானூறும் சந்திராகித்தவரை செல்ல[க்\*] கடவதாக உதகபூ-
- 5 ஸ்வமாக குத்தொம் இவ்வளைவொழும் உ

### No. 30.

(A.R. No. 30 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீஸ்ரீ [||\*] ஸ்ரீசுக்கதிக்குமெல் கொச்சடபன்மரான திருவனச்சகரவதிகள் ஸ்ரீசு-  
தரபாண்டியதேவர்க்கு யாண்டு உயி-வது தைமாதம் முதற்தியதி கொங்கான வீர-  
சொழமண்டலத்து வடபூவாணியநாட்டுத் தாரமங்கலத்து உடையார் இளமீஸூர-  
முடைய நாயனார்க்கு இந்நாடைய தெ-
- 2 வர் கண்டியதேவரும் இந்த நாட்டவரும் பெருமாள் திருமெனார்க்கும் தேவர் கண்டிய-  
தேவர் வாறுக்குத் தொறுக்கும் நன்சுக இற்றைநாளில் உதகபூஷ்டமாக ஓசுசகரகாரந  
இறையிலியாகக் குடுத்த ஊராவது இந்நாட்டுக் கொனகப்பள்ளி நன்செயி புன்செய்  
நாற்பாலெல்லையும் மெனொக்கின மரங்களும் கெனொக்கின கணறுகளும்
- 3 மற்றும் இவ்வூரில் எப்பெற்பட்ட வலிவாபூராவிகளும் உட்பட இற்றைநாளில் ஊரா-  
தித்தவரை செல்லக்கடவதாக உதகபூஷ்டமமாகக் குத்தொம் உடையார் இளமீஸூர-  
முடைய னாயனார்க்கு இக்கண்டியதேவரும் இப்பூவாணியநாட்டவரும் உ

### No. 31.

(A.R. No. 31 of 1900).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீஸ்ரீ [||\*] மௌஸு-ஓவாரணி வலவா கடவெ . . . ன விஜயாவஸி-ஓசு ஸ்ரீகண்ணதேவர்  
பூவாணியநாட்டு தாரமங்கலத்து இளமீஸூரமுடையார் னாயனார் கொயில் லூநா[த்\*]-  
தார[க்\*]கு நம்முடைய மாதா[க்\*]கள் ஆய் தங்கள் கொயிலிலே அப்பாவுடைய
- 2 சிவநாதத்தாலெ நாயனார் லொகா[க்\*]தேவ[ரை] வரவிஷிக்கையில் இன்னாயினார்க்கு  
இவர் திருநாமத்து[க்\*]காணியாக முன்னாள் உதகம்பண்ணிக்குடுத்த இ[வ\*]ய[ரி]ல்  
பெரிய எரி[க்\*]சுழ் சிறுத்தாம்படியில் இவ்வூரில் வெள்ளாழ[ரி]ல் நல்லஉடை-
- 3 [ய]ப்பர் உன்னுட்ப ஆறு முத[வி]களும் அப்பாவுக்கு மார-ஓசு கிணையாக உதகவ-ஓஷ்ட-  
யஹி-ஓசு இறையிலியாகக் குடுத்த நஞ்சை கிலம [கு]
- 4 [ரு]காயவைக்கி யிமபமசதாகாள<sup>2</sup>

<sup>1</sup> A few letters are missing at the end.

<sup>2</sup> These letters seem to represent figures.

## No. 32.

(A.R. No. 32 of 1900).

ON THE NORTH WALL OF THE KESAVAPERUMAL TEMPLE AT KURAM, CONJEEVERAM TALUK,  
CHINGLEPUT DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] சாலை கலமறுத்த [கொவ்வாஜராஜகெ[வ்ரிபத[ர்\*]கு யாண்டு [நெ]-  
ஆவது ன் . . . . . ஊழ்[று]க்காட்டு[க்]கொட்டத்து நிர்[வனா]ர்நாட்-  
டுக் சாமாய [விஜயாவிநிக]சதிவெ[தி]ங்கல [மியாநா]ம ஸெலெயொம் எம்[மு]ர் நடு-  
வில்ஸ்ரீகொயிலில் முகமண்டபத்தெ க(வ)வா[வ]வுடீர் சாம்பக் கூட்டக்குறைவறக  
கூடியிருநூ எம்முர் ஊருடைய ஸ[வ]ஸ்ய[ண]யெவர்க்கு முன் உ[ர்]சியம்பொ-  
தைக்[கு] திருவமுதிருக்கு ஸெலெயொம் வைத்த உணங்கற்பிடியால் திருவமு-  
தெ[ர]ன[ா]மும் நின்ற [இரண்டு ஸ[வ]கீ[சு]ந் திருவமுது செய்வி[ப்\*]பத[ற்]ந்து இ[வ்\*]-  
யூர் யானுகணத்தாருள் குமு[நூ]ர் செட்டய[ர]வித்த[ன்] ஸ்ரீ[ம]உ[ர]மத்தக்கு  
ஸெலெயொமுக்கு வி-
- 2 ட்ட பொன் வி[ந]க[ந்]கிழைகாலவழி இவ[ச]டய மும்மாவரை நிலதி[வ்] நிழக்-  
கடய ஸெலெயொமுதான பொத்தகப்படி[க்\*]கு[ஒ]ருமாவரை நிலமும் ஒ . . . . .  
. . . . . ஸ்ரீகெஸ்கு[வ்]த்தன் இத்தெவர்க்கு டான மட்டி[கு]டுத்த க[ர்]யரை[ச]-  
கால்வழி மெற்படி பொத்தகப்படி அரையெ முக்காணி நிலமும் ஆலிக்கொனதைக்  
கெஸ்கு[வ்]தன் மெற்படி தெவர்க்கு டானமட்டி[கு]டுத்த புத்தூர் பொ[த]மைக்கொண்ட  
கண்ட[ன்]னெரி மெலைகால்வழி மெற்படி அறுமாவரை நிலமும் இருங்கண்டி எறநா-  
ராயணகூ[வ்]த்தன் மக[ன்] திருவொற்றி[யூ]ர்[கூ]வ்[த]தன் மெற்படி தெவர்க்கு டானமட்டி-  
குடுத்த வடபுறங்கால மெ[ர்]படி எழுமாவரை நிலமும் ஆக ஒன்றெ அ-
- 3 றுமாக்காணி நிலமும் இகுடிமக்கள் இத்தெவர்க்கு இரண்டு ஸ[வ]கீ[சு] திருவமுதிருகாக  
டானமட்டிக்கு[டு]த்த[ை\*]மப[வ்] இரண்டு ஸ[வ]கீ[சு]ஈருவமு[தி]கு இ[வ்\*]யா-  
வுதாக[வ்] இன்னில . . . . . முத . . . ருமாவரைகும் விலை டுரவ[மு]மும்  
இ[ந்\*]நிலமு முட்டபட ஒன்றெ அறுமாக்காணி நிலத்தகும் இறை இழித்தவதம்  
கும் இஸ்ரீகொயிலு[சை\*]டய ஸிவஸ்ய[ண]ணன் ஸ்ரீகர விஜயாவிநிக . . . . . படி-  
யான் மகன் கொவ்வாசவநான ஸ்ரீகாவையப்பட்டுடையான்பக்கல் இவ்வொன்றெ அறு-  
மாகாணி நிலத்தகும் இறைடுரவ[மு] [மறகொ]ண்டு இன்னலம் எப்பொ[ர]மப[ட்ட]  
இறை[யூ] நிருத்தாக இறை இழிச்சி இந்நிலம் இரண்டு ஸ[வ]கீ[சு] [திருவமுதிரு]க்கு  
(காக) சனூரத்தவலம் இறையிவிபாக . . . . . ப்பணியெடுத்துப் பணிய[து] [ர]ரு-
- 4 [சை\*]டய ஸ[வ]ஸ்ய[ண]யெவர்க்கு ஸ்ரீகெஸ்கெ செய்துருத்தொம் ஸெலெயொ[ம்\*] இ[வ்]-  
வர்க்கு முன்னுள்[ள] பொத்தகப்படி நிலத்தில் [திரு]விழாப்புறமாக . . . . .  
மெயாவதாக . . . [ந்]ன்ற பொத்தகப்படி நிலம் முன்று ஸ[வ]கீ[சு] க[வ்] [சு]க  
அ[வ்\*]நாலொ[ம] மாவுதாகவும் இறை இழிச்சி இப்பொது வைத்துக்குடுத்த ஒன்-  
றெ அறுமாகாணி நிலமும் உணங்கற்பிடியுங் கொண்டு திருஸகீ[சு] ஈருவமுது காட்டு-  
வுதாக[வ்] வட்டிநாழ் கொண்டு ஸ[வ]கீ[சு]விளக் கெரிக்க[க்\*]கடவார்களாகவும் ஆக  
இ[ந்\*]நமகங் கொண்டு இஸ்ரீகொயிலு[சை\*]டய ஸிவஸ்ய[ண]ணன் கொவி[ச]னங்காடி-  
சிவதம் இவன்றம்பிமாரும் இவ[ர்\*]கள்வசமெ இ[ந்\*]னிலங்கனும் உணங்கற்பிடியுங்  
கொண்டு இ[ந்\*]நி[வ]க[ப்]ப[டி\*]யெ செய்வ[ர்]ர்களாகவும் இவர்க<sup>1</sup>

## No. 33.

(A.R. No. 33 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொவிசையநிருபதொங்கவிக்கிரமபருமற்கு யாண்டு பதி[ன்\*]நாழாவது  
[ப]டுவர்க்கொட்டத்து காரைநாட்டுப் வலுவநாராயண[ஸ]க[வெ]லிமங்கலத்து  
[ஸ]ெலெயொம் எம்[மு]ர் கற்கயம் இருபத்தெழாயிதங் குழி . . . . . இ[க்]-  
கொட்டத்து . . . . . அமணிநாராயண[ஸ]க[வெ]லி[தி]மங்கலமும் [ய]ர-  
னாங்க[ண]த்த[ர]ருள் ஸ்ரீவாளெக்க[ண] சர்மகூ[ம]வித்த[னு]ம . . . . . ருக்கு  
முலாயிரங் குழியும் [கூ]ர[ஞ்சிக் கு[ம]ரடிச்சடங்கவிக்கு அ-

<sup>1</sup> A few letters are wanting at the end

- 2 ய்[ய]ரயிரங் கு[ழி\*]யும் பசுண்டி கணசநூகமுமவித்தனுக்கு முவாயிரங் குழியும் நல்லூர்ச் சன்ன[ஆ]தச்சாமமெ வெளி . . . ரிக்கு இராயிரங் குழியும் முடும்பைச் சப்படிசுமவித்தச்சொம[ாச]க்கு [ஆ]யிரங் குழியும் இவர் [தம்பி] காளிமண்டைச் சடங்க[வி]க்கு ஆயிரங்குழியும் . . . னுக்கு இராயிரங் குழியும் குமட்டுர்ச் ச . . . ச்சடங்கவிக்கு ஆயிரங்குழியும் மகசிர பொற்காளி லட்டனுக்கு ஆயிரங் குழியும் . . . யிற் இருபத்தெழு மனையும் பாழ் . . .
- 3 ப்பாடி இருபத்தெழு [பங்]கும் மற்றும் பஞ்சாகமுமுள்ள இடத்து இவ்விருபத்தெழு பங்கு[லு]ம் வகை நிலமும் இம்மெற்சொல்லப்பட்ட . . . ம் நிலவ[ழி]யால் விலைப்பொரு [ள]றக்கொண்டு விற்[று]க்கு[டு]த்துச் சிலா-  
லெகை செய்துகுடுத்தொம் ஸலெபொம இவ்விருபத்தெழு[யிரங்குழியும் பன்னி]-  
ருச்சாண்கொலால்<sup>1</sup>

## No. 34.

(A.R. No. 33-A of 1900).

IN THE SAME PLACE.

- 1 . . . னூர்சா[லை] கலமறுத்தருளி வெங்கைநாடும் கங்கபாடி-  
யும் துளம்பபாடியும் குடமலைநாடும் கொல்லமும் கலிங்கமும் திண்டிமல் வெ[ன்\*]ற்  
தண்டால் கொண்டு தன்னெழில் வள[ர்\*] (வளஊழி)ஊழி எல்லா யாண்டும் தொ-  
ழுதகை விளங்கும் யாண்டெ செழிஞ்சு[ரை]த் [தெசுகொள்] ஸீகொராஜராஜ ராஜ-  
கெசரிபநற்கு யாண்டு . ய-தாவது நாள் . . நால் ஊற்று[க்கா]ட்டுக்கொட்டத்து  
[நீர்வெ]ஊர்நாட்டு கூரமாகிய வி[ஜ்யூ]ரவிசிவவடிவவெழிங்கலம் யானும் ஸலெ-  
யொம் கச்சிப்பெட்டு அதிகாரிகள் மீனவன்மூவெகவே(ள்)ளார் விட்ட வீட்டின்  
மெல்பக்கத்து ாரஹாரலையத்து திருமுற்றத்தெ ஶீஹாலெ குறைவறக் கூடி இருநூ  
ப[ணிப்பணி][யா\*]ல் [ப]டுத்தி பணித்து ஸலெ ஸீமுகம் இட்ட பரிசாவது  
இவ்ஊர் யாநுங்கணத்தாருள் இருங்கண்டி காளிதால . . . [சொமாசி-  
[யா ரெ]டுப்பித்த மட . . . மெட்டு[டு]பட்டியில் முப்பதுபட்டிக்கால்-  
லொடுமடைகத்தெக்க . . . துசு கார்த[தி]கயும் மார்கழியு[ந்\*]தையும்  
மாசி . . .
- 2 . . . காசியும் ஆனியும் [இந்]நாலு ஶீஸமும் தண்ணிர் கட்டுவத[ற்]கும் நாலு  
நாளில் ஒருந[ள்] மெழுகுவதற்கும் [ஆ]ட்டொருக்கால் அழிவுசொராது மெ[ழுகு]வ-  
தற்கும் ஆக வைத்த நிலமாவ[து] . . . க்கால்[வழி] ஆ[வி]க்கொன்றை  
கெ[சுவ]பட்டன் ஊர்விடு நிலம் அரையும் கணியன்பள்ளத்துக் கிழைக்காலவழி இருங்-  
கண்டி இருஷிகெசுவக்கூ[லி]த்தசொமாசியார் மக[ன்] ரவிகெசுவ[ஜ]ன்மன் ஊர்  
விடு நிலம் அரையும் ஆக இப்பட்டி [நி]லமு[ய] ஶசூ(ர)ாதித்தவற் மடப்புற(ம்)மா-  
கப் பணிப்பணி எடுத்தி பணித்து ஸலெ ஸீமுகம் இட்டு ஶசூ[ர]ாதித்தவற் இறை  
யிழிச்சி குடுத்தொம் ஸலெயொம் ஸலெயுள்ளிருநூ ஸலெ திருவடி பணிப்ப  
எழுதினென் இவ்ஊர் ஶய்யூ[லு] ஶீங்கலொத்தமன் மகன் கற்பகப்பிரியனென் இவை  
என்னெழுத்து இத்ய[லி]ம[\*]ரகூப்பார் உலெயு[லி]வாடி-குலி என்விரலிக [ப]

## No. 35.

(A.R. No. 34 of 1900).

ON THE SOUTH WALL OF THE SAME TEMPLE.

- 1 ஶ்ரீ ஶ்ரீ [||\*] [மதிரைகொ]ண் டீ[ழம்] பு[குந்த] [கொ]ப்பாகெ[ஸ]ரி[வ]த[ர்\*]க்கு  
யாண்டு நாற்பதாவது ஊற்றுக்காட்டுக்கொட்டத்து [நீர்[வெ]ளர்நாட்டு]க்  
[கூரத்]து [ஸ]லெ[ல]
- 2 இ[வ்\*]வாட்டுடெட கற்க[ட]கநாய[ற்]று அபரப[கூ\*]த்த[து]ச் சனிக்கிழமையும்  
நவ[மி]யும் பெற்ற உரொயணிநாள் இராசிர எம்மூர்த் திருவாய்ப்பாடி ஶ்ரீ[கூட]த்தெ  
கு[றை]-
- 3 வற கூடியிருந்[து] செய்த வியவ[ஸ்தைய]ாவது இவ்வாண்டுமுதல் எம்மூர் நிலமுதல்  
ஆறுதரமும் உட்பட பாழும் வாழும் நாம் இஹெ . . .

<sup>1</sup> The continuation is much effaced.



4 யும இறு[ப்\*]பத[ா\*]கவும் இ . . . . . பதாகவும் இரும்கம்பின்  
வழிய் நிலவொபாதி நிருண்பதாகவும் தன் நிலவொவாதி . . . . .

5 கு[ரி]த்தா[ள்] வாரியம் செய்வாராகவும்<sup>1</sup> . . . . .

### No. 36.

(A.R. No. 35 of 1900).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொவிசையடிக்கிரமபருமல்து யாண்டு பன்னிரண்டாவது கூரத்து  
ஸலெயொ மெழுத்து இக் . . . . . [எ]ம்முர் உணங்கல்ப-  
பூண்டி<sup>2</sup> . . . . .

### No. 37.

(A.R. No. 36 of 1900).

ON A PILLAR IN THE SIVA TEMPLE IN THE SAME VILLAGE.

1 ஸ்ரீ ஸ்ரீ [  *] [கச்-	11 ய்யணன் [வை]-
2 சியும் தஞ்-	12 த்த பெருந்திரு[வ]-
3 சையும் கொண்ட]	13 [மிது] திருவுண்[ண]-
4 ஸ்ரீகந்றதெ[வ]-	14 ழிகை உ[டை]யா]-
5 க்கு யாண்டு பதி-	15 [ரி]ல் [ஹட்ட]ஸிவ[ரு]-
6 [ணஞ்](ச்)சாவது	16 ம் ஏறதஸிவ . . . . .
7 ஊற்றுக்காட்டு[கொ]-	17 . மக்கும் ஒட்டி [எ]-
8 ட்டத்து நிர்வெ[னா]-	18 ழுத்திட்டு குடு[த்]-
9 ர்நாட்டு கூரத்து [ஆ]-	19 த பரியா[வ*]து சிப்-
10 [சி]ரியன் ஆதி-	20 'பெருந்திருக் கொ <sup>3</sup> . . . . .

### No. 38.

(A.R. No. 36-A of 1900).

ON ANOTHER PILLAR IN THE SAME TEMPLE.

1 தட்டான்	3 வைச்ச தூ-
2 தொதவத்தி	4 ண் [  *]

### No. 39.

(A.R. No. 37 of 1900).

ON A SECOND PILLAR IN THE SAME TEMPLE.

1 ஸ்ரீ ஸ்ரீ [  *] தூபதொ-	14 கழித் . . . . .
2 [ங்கர்க்கு] யாண்டு இரு-	15 ண்ட முப்பது . . . . .
3 பத்தொன்றாவது	16 to 20. Damaged.
4 கூரத்து ஸலெயொ-	21 ட்டியூட்டுவத . . . . .
5 யெ[ர] மெழுத்து ஒ-	22 த்தொம் ஊட்டா . . . . .
6 ய்மாந[ர]ட்டு பெரா-	23 விதனால் வந்த . . . . .
7 யூர்நாட்டு நல்லா-	24 . . . . . அவ்வவாட்டை . . . . .
8 யூர் பெருஞ்சி . . . . .	25 . . . . . கயாகப் பணித்-
9 . . . . . பக்கல் நாற்-	26 [தொ]ம் ஸலெயொ[ம்] . . . . .
10 கழஞ்சு பொ . . . . .	27 ப்பணிக்க வெழுதி . . . . .
11 . . . . . இ-	28 இவ்வூர் [ஐ]யுலிந் . . . . .
12 . . . சான . . . . . ரு-	29 . . . விதீதெ[நந்] . . . . .
13 ட்ட . . . . .	30 ட்டிப் பொத்தன் . . . . .

<sup>1</sup> This inscription is damaged and built in at the right end. There is a piece in similar characters which reads as follows:—அநெயாநயஸஹாவாஸு செய்ய[ப்\*]பிராதிதாக[வு]ம் இதற்றிறம்பின்  
ஸுரஹாமந்தரே நூற்றெட்டு காணம் யஜ்-ஹாஸநத்திலெ இட[ப்\*]பெறுவாராகவும் இக்குடு[ம்பிந்] வழிய் வா-  
றியஞ்[ெ\*]சய்தார் கணக்கி விட்ட இவ்வூர் பெருந்திருக்கொயிலிலெ ஸக்ய-

<sup>2</sup> This inscription is left unfinished.

<sup>3</sup> The end of the record is mutilated.

## No. 40.

(A.R. No. 38 of 1900).

## ON A THIRD PILLAR IN THE SAME TEMPLE.

- |                              |                          |
|------------------------------|--------------------------|
| 1 ஸ்தூலீ ஸ்ரீ [  *] ந[ந*]கி- | 14 த்த . . . . .         |
| 2 வஜி-ஹாராஜ-                 | 15 . . . . .             |
| 3 ந் நெழுத்து உடற்-          | 16 [ஜி]ஹாஜெவ . . . . .   |
| 4 றக்[கா]ட்டுக் கொட்-        | 17 . . . சலு-ஹாராஜ-      |
| 5 டத்தூக் கூரத்-             | 18 . . . க்காளவர் சலு-ஹ- |
| 6 து ஸலெய்யார்               | 19 [த் துண்]பானாகக் கா-  |
| 7 காண்க தம்மு-               | 20 . . . சூப்பணந் . . .  |
| 8 ரக்கள[நீம்ம]டி-            | 21 . . . தலுட்டாந் கண்-  |
| 9 ப் பொற்றிபடி               | 22 டருள திருக்கொயி-      |
| 10 ஆயின ஆய ப-                | 23 [லிற்]ஹாரா திருவ[டி]- |
| 11 ட்டி நீலமும் [மு]-        | 24 [க்]கிழை ஸூலெய்ய[வ]-  |
| 12 [ன்]பெய்திருநா மாற்றி     | 25 [வ]சய்து குடுக்கஇற்   |
| 13 [ய]ரண[டு] இருப-           | 26 நீக்க . . . . .       |

## No. 41.

(A.R. No. 39 of 1900).

## ON A FOURTH PILLAR IN THE SAME TEMPLE.

- |                                    |                                   |
|------------------------------------|-----------------------------------|
| 1 ஸ்தூலீ ஸ்ரீ [  *]                | 15 இரவும் பகலும் சரிப்-           |
| 2 கொராஜகெ-                         | 16 பதற்கு நீசதி உழக்கெண்-         |
| 3 ஸ்ரீ.வஜி-ஹாரா                    | 17 ணை [அ]ட்டுவொமாரெனம்            |
| 4 பாண் டிருபத்-                    | 18 [அ]வ்வாண்டு புக்க ஸ-           |
| 5 தெழாவந ஊ-                        | 19 ஓவ[ஹ]ரவாரிபப பெரும-            |
| 6 ந்துக்காட்டுக்கொட்ட-             | 20 க்க(ள்)ளட[டு]வி[க்]க[ராஜா]யில் |
| 7 த்து நிர்வெனாரநாட்டு             | 21 ஹஜெயிடைக்குமா-                 |
| 8 கூரத்து ஸலெய்யாம்                | 22 யிடை செய்தா[ன்] செய்த          |
| 9 எம்முர் தட்டான் ஸ்ரீ-            | 23 பாவம் படு[வாசா]க பணி-          |
| 10 கூவைமங்கலப்பெரு-                | 24 த்தொம் ஸலெய்யாம்               |
| 11 நதட்டான்பக்கல் பொ-              | 25 இது துறி இரு[ந*]தப் பணி-       |
| 12 ன் கொண்டு இவ்வூர் பெ-           | 26 எழுதினென் இவ்[டி]-             |
| 13 (ந்தி)ருந்திருக்கொயில் [ம*]ரதெ- | 27 ர் மடி[து]ண் ஸ்ரீக்க[வை]       |
| 14 வர்க்கு நந்தாவிளக்கு            | 28 எழுதியி[வநெ]ன் [  *]           |

## No. 42.

(A.R. No. 39-A of 1900).

## ON A PILLAR LYING IN THE RUINED CENTRAL SHRINE OF THE SAME TEMPLE.

- |              |                    |
|--------------|--------------------|
| 1 ஸ்ரீ பலலவ- | 2 மாராசன் [  *]    |
|              | 3 . . . மாடல்வ[ன்] |

## No. 43.

(A.R. No. 40 of 1900).

ON THE NORTH WALL OF THE KAILASANATHA TEMPLE AT SEVVALIMEDU,  
SAME TALUK AND DISTRICT.

- 1 புமன்.ஹபாவை காமு.ந்.ஹ முயங்க இருநிலக்கிழத்தையத் திருமண[ம்] புண[ா\*]ந்து கலை முயற்செல்வி முதலமைப்பொர்மகள் காப்ப சிர்மகள் பொற்ற வானிலிப்புரவி (2555)

இரவிசூலம் விளங்க பாற்கடற்றெய்வம் பள்ளிநிங்கி நாற்கடல் [வ]ட்ட[ந]ாடொறுந் திருத்தி எண்டிசையானை தண்டு . . . நி . ப காவற் தெய்வம் எவல் கெட்(ப்)பக் கவிப்பகை ஒட்டிப் புவிக்கொடி எடுத்துத் தெந்நவர் செரலர் தெலுங்கர் சிங்களர்

- 2 க[ன்\*]னடர் கட[ர\*][ர]ர் கவிங்கர் முதலாய் கொ[ற்]றவர் வந்து கு[டி]மை செ[ய்ய] ஒற்றை] வெண்குடை உலகு கவிப்ப றுழி பல்கொடி ஆழி நடாத்திச் செம்பொந் வீர-விங்காஸனத்துத் திரிலுவனமுழுதுடையாளொடும் விற்றிருந்தருளிய கொராஜகெ-சரிபம்மரான திரிபுவனச்சக்[க\*]ரவர்ந்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழுவெவற்கு யாண்டு [உ]-ஆவது செயங்கொண்டசொழமண்டலத்துக் காலியூற்கொட்டத்து விறபெடுநாட்-டுச் செவரன்மெடான அகரநகரிஸூரச்சருப்பெதிமங்கலத்து ஆ-
- 3 னுடையார் ஸ்ரீமூலஸ்(த்)தானமுடையார்க்கு ஸ்ரீமதுராந்தகச்சருப்பெதிமங்கலத்து வடபி-டாகை கருங்குழியி விருக்கு[ம்\*]மன்றாடி தாயாந் மகந் அரட்டனா அமுத[வ]ல்லவக் கொந் இவ்வாண்டு ஆவணிமாஸ முதல் இத்தெவர்க்கு வைத்த சந்திவிளககு ஒன்றுக்கு இக்கொயிலிற் செம்பாதி காணிஉடைய சிவஸூராமணந் காஸ்யுபந் உஷபதெவபட்ட-நெந் இவந்பக்கந் கைக்கொண்ட பழங்காசு [யி<sup>1</sup>] [க]ராசு ஒன்றரை செம்பாதி காணி உடைய இக்குடி மாடிவெவபட்டந் உள்ளிட்டார் இவந்பக்கந் கொண்ட பழங்கா[சு][யி<sup>1</sup>] காசு ஒன்றரை ஆக காசு [ந]
- 4 முன்றுக்கும் பவிசைக்குச் செலவாக அந்தியம்பொது எற்றி[ய]பொ[முது] அமுதுசெய்- [தரு]னுந்தையுஞ் செல்ல ஒரு சந்திவிளக்கு எரிக்க[க\*]கடவொமாகவும் இப்படி சந்-திர ஆதித்தவரை செலுத்தக்கடவொமாக இப்படி சிலாவெகை பண்ணிக்குடுத்தொம் உஷபதெவபட்டந் உள்ளிட்ட இவ்வணைவொம் இவர்கள் பணிக்க எழுதிநெந் இவ்வூர்க் கரணத்தாந் சிவதாஸந் ஆட்கொண்டாநான தூற்றுநாற்பத்தெண்மநெந் இவை எந் எழுத்து இப்படிக்கு இவை [ஃ]ஷலவெவபட்டந் எழுத்து
- 5 இப்படிக்கு இவை மஹாடிவெவபட்டந் எழுத்து ||<sup>௦</sup> உ ஸ்ரீ[||\*] மெற்படி காலத்து மெற்-படியார் வெள்ளாட்டி சிவமாதரித்தாள்பக்கலும் நங்கைய[ர\*]ண்டாள் பக்கலுமாக கைக்கொண்ட பழங்க[ர]சு சு ஆக காசு ஆறுக்கு பவிசைக்கு செலவாக இக்கொயிலிலெ இரண்டு ஸந்திவிளக்குச் சந்திராதித்தவரை எற்றக்கடவொமா-
- 6 கி ஸம்மதித்தொம் இப்படிக்கு உஷலவெவபட்டந் எழுத்து இப்படிக்கு இவை மஹா-தெவபட்ட நெழுத்து இவ[ர்\*]கள் பணிக்க எழுதிநெந் ஊற்கணக்கன் ஸா[து]ப்பிரி-யன் எழுத்து [||\*]

#### No. 44.

(A.R. No. 41 of 1900).

IN THE SAME PLACE.

- 1 திருவாய்க்கெழவிமுந்நாக திரிலுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழுவெவற்கு யாண்டு உ-ஆவது ஆடிமாஸம் செவரன்மெடான அகர[நகர]னகரிஸூரச்சதுவெ-திமங்-கலத்து ஸ்ரீமூலஸூரமுடெயார் கொயிலிற் செ(ர)ம்பாதி காணிஉடைய
- 2 சிவஸூராமணந் காஸ்யுபந் உ[ஷ]பதெவபட்டநெனும் இந்த ஸ்ரீமூலஸூரமுடையார் கொயிலில் மற்றைச் செ[ம்]பாதி காணியுமுடைய [ய] இக்குடி மஹாடிவெவபட்டந் உள்-ளிட்டு அனைவொழுஞ் சொழமண்டலத்து மருகலநாட்டு தஞ்சாவூர் தஞ்சாவூர்கிழவந் உலகளந்தா-
- 3 ந் அகமுடையாள் உய்யக்கொண்டாள்பக்கந் காணிஓகரியிலெ [நா]ங்கள் கொண்ட பழங்-காசு ந உக்காசு மூன்றுக்கும் பவிசைந[சதி]ச் செலவாக இத்தெ[வ] [கு] அந்தியம்-பொது எற்றி இச்சந்தியிற பெரமுது செய்த [இ]த்தையுஞ் செல்ல நாங்களும் எங்கள் ஸ[ந்]தானத்தாருஞ் சந்திராதித்தவரை இ . . .
- 4 திதல் ஒரு சந்திவிளக்கு எரிக்க[க\*]கடவொமாகச் சிலாவெகை பண்ணிக்குடுத்தொம் இவ்-வணைவொம் இவர்கள் பணிக்க எழுதிநெ[ன்\*] இவ்வூர்க் கரணத்தாந் சிவதாஸந் ஆட்-கொண்டான தூற்றுநாற்ப[த்\*]தெண்மநெந் இவை எந் எழுத்து இப்படிக்கு இவை ஃஷலவெவபட்டந் எழுத்து இப்படிக்கு இவை
- 5 மஹாடிவெவபட்டந் எழுத்து <sup>௦</sup>உ

#### No. 45.

(A.R. No. 42 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ [||\*] ஆயிரத்து இருநூற்று அறுபத்து எட்டின் வு[ய\*]ஸுவ[சு]ஸூர செல்-லாநின்றது ஸ-

<sup>1</sup> It may be that யி stands for the Tamil numeral 1½ or that the figure is omitted. In the latter case we have to read யி [க\*]காசு.

- 2 கலலொகசக்கரவத்தி ஸ்ரீஇராஜநாராயணன் சம்புவராயற்க்கு யாண்டு கூ-வது ஸ்ரீச்சிக-  
நாயற்று
- 3 சுவரவக்ஷத்து பஞ்சலியும் சனிக்கிழமையும் பெற்ற புணர் பூசத்துநாள் ஜயங்கொ[ர]-
- 4 ண்டசொழமண்டலத்து எயிற்க்கொட்டத்து எயில்நாட்டு ஆற்பா[க்\*]கத்து [ஆ]ற்பா[க்]-  
கிழான்
- 5 பெருங்கருணை ஆளன் திருவெங்கடமுடையான் காலிங்கராயனென் இம்மண்டல-  
6 த்து காலியூர்கொட்டத்து விற்பெட்டுநாட்டு அகரம் செவரன்மெடான நஹீ-  
7 ஸாச்சதுவெ-திமங்கலத்து வெதாய்யாநடி பண்ணுவிக்கும் உபாத்தி-
- 8 யானுக்கு வெத[வி-தி]த்தியாக இவ்வகரத்து லீஹாஜனத்தின்பக்கல் நான் கொ-  
9 ண்டு வெதவிஜி-ஆக விட்ட மூஹசெந்திரங்கள் இ[வ\*]யூர் நடுவில் தெருவில் கிழ-  
சிறகில் தெற்-
- 10 கடைய மனை எஇ நீக்கி இதன் வடக்கு மனை இ-பும் இவ்வூர் கிழ்கழனி கீழான அ[க]-  
வதிக்கு
- 11 கிழக்கு சொழுகுலநாராயணவாய்க்காலுக்கு தெற்க்கு கண்ணாற்று நாலா[ம்] சதிரத்து  
கி . . .
- 12 பியான் என்று பெயருடைய சூ-ப-வில் முன்னாள் நான் இவர்கன்பக்கல் பானியவித்திக்கு  
கொ-
- 13 ண்டு விட்ட நிலங்கலந்தவாற்றால் சூ-சு நீக்கி வெதவி[ரு\*]த்தியாக நிலங்கலந்த-  
வாற்றால் கொண்-
- 14 ட சூ-சு-ம் இவ்வாய்க்காலுக்கு வடக்கு [க]-ல் கண்ணாற்று முன்றும்சதிரத்து முடொ-  
க்கி என்று பெருடை-
- 15 ய சூ-சு-ம் இவ்வாய்க்காலுக்கு வடக்கு உ-[ம்] கண்ணாற்று உ-ம் சதிரத்து பித்தன்-  
குண்[டி]ல் என்று பெருடைய
- 16 சூ-சு-ம் சின்னம் இதில முன்னாள் நா[ன்\*] இவர்கன்பக்கல் பானியவிஜிக்கு நிலங்-  
கலந்தவாற்றால்[ல்\*]-
- 17 கொண்டு விட்ட சூ-சூ-ம் சின்னம்[நி]க்கி வெதவிஜி-யாக நிலங்கலந்தவாற்றால் கொண்ட
- 18 சூ-சூ-ம் சின்னமும் இ[வ\*]யூர்த்தெற்கில் ஆற்றங்கரையில் தலைட்டுக்கொல்லையி-  
19 ல் முன்னாள் நான் இவர்கன்பக்கல் பானியவூர்த்திக்கு கொண்ட கொல்லை [வ]டசெரி மெல்-  
20 அருகெ கொல்லை சூ-சு-ம் இம்மனை இ-ம சூ-ப-ம் சின்னமும் கொல்லை சூ-சு-ம்  
21 இம்மஹாஜனத்தின்பக்கலிலெ கொண்டு இவ்வகர-  
22 த்து வெதாய்யானம் பண்ணுவிக்கும் உபாத்தியானுக்கு வெ-
- 23 தலுத்தியாக சந்திராத்தவரையும் செல்லுவதாக விட டென் ஆற்பாக்கிழான் பெரு-  
24 ங்கருணை ஆளன் திருவெ[ங்]கடமுடையான் காலிங்கராயனென் இவை ஆற்பாக்கிழா-  
25 ன் பெருங்கருணை ஆளன் திருவெங்கடமுடையான் காலிங்கராயன் எழுத்த இப்படிக்கு  
26 இவை பூரந்தூர் ஸ்ரீநரசிங்கப்பட்டன் எழுத்து இப்படிக்கு இவை சுரசாரம்பி [சி]ங்கப்-  
பிரா[ன்]-
- 27 பட்டன் எழுத்து இப்படிக்கு இவை காரம்பிச்செட்டு சிங்கநாதப்பட்டலொரீலி எழு-  
த்து இப்படி இவை-
- 28 வ அரணைப்புறத்து ஜன்னயப்பட்டன் எழுத்து இப்படிக்கு இவை காரம்பிச்செட்டு  
வரணதாத்தி[க]-
- 29 ரப்பட்டன் எழுத்து இப்படிக்கு இவை செட்டை தாமோதரப்பட்டன் எழுத்து லீஹாஜனம்  
பணியால்
- 30 ஊர்க்கணக்கு வெள்ளரும்பாச்சமுடையான் சாமாண்டை எழுத்து இப்படிக்கு இக்கொ-  
யிலில் பொற்கொயில் ஆசாரி எழுத்து [||\*]

## No. 46.

(A.R. No. 43 of 1900).

ON THE WEST WALL OF THE SAME TEMPLE.

Published in *Epigraphia Indica*, Vol. VI, p. 227.

## No. 47.

(A.R. No. 44 of 1900).

IN THE SAME PLACE.

- 1 திருவெ[ங்]கடமுடையான் ஸ்ரீஇராஜநாராயணன் சம்புவராயற்க்கு யாண்டு பத்தாவது  
ஆளுடையார் ஸ்ரீமூலத்தாநமுடையார்க்கு நொட்டுர் திருவா[ண்]டாள்சாநியெந் எந்  
மகந் தாமோதிரப்பட்டநாந

- 2 விரபத்திரபிள்ளையை முதுக[ண்\*]ணைக கொண்டு தண்ணிர்ப[ட்\*]டி ஒருமாவரையும் தலைப்பாடகம் அரைமாவும் களா ஒருமாவரையும் கிழைதெருவில் மனை அரையும் டேவர்[க்\*]கு தெவதாநமாக குடுத்தென் விரபத்திரபி<sup>1</sup>

### No. 48.

(A.R. No. 45 of 1900).

#### ON THE SOUTH WALL OF THE SAME TEMPLE.

- 1 லகலலொகச்சகூவத்தி ஸீர இரா[சநாராயண]ன் சம்புவரா[யர்க்] . . .  
 2 ண்டு எ-வது வலிகநாயற்று வ-ஓவூ-ஓவசுத்து வெள்ள[க்\*]கிழமையும் பெற்ற இ . . .  
 3 நாள் ஜயங்கொண்டசொழமண்டலத்து காலியூர்க்கொட்டத்து வி[ற்]-  
 4 [ப]ட்டுநாட்டு அகரம் செ[வ்]வலன்மெடான [ந]மரி[ஹூ]ச்சகுஷெ-ஓதிமங்கல-  
 5 த்து சாலேக்கிணறு தண்ணிர்ப்பந்தலுக்கும் தொப்புக்கும் இவ்வூ[ர்]  
 6 லீஹாஜனத்தின்பக்கல் முன்னாள் வென்றுமண்கொ[ண்\*]ட சம்புவராயர்க்கு ப-  
 7 [தி]ன் எட்டாவது நாளில் கொண்ட கொல்லை சூ ா-ம இத்தொப்புக்கு இதின் மெற்க-  
 8 டையவும் தெற்கு அடையவும் இந்த எ-வது ஆவணிமாதம் இவ்வூரில் லீஹாஜனத்தின்-  
 9 பக்கலிலும் இவ்வூரில் அரணைப்புற[த்]து சிராமபட்டன் உள்ளிட்டார் பக்கலிலும் கொ-  
 10 ண்ட கொல்லை சூ லாநய-ம் ஆக கொல்லை சூ நாநய இக்கொலை குழி முன்னுற்[று]-  
 11 முப்பதும் இக்கிணற்றில் தண்ணிர்ப்பந்த[ல்]லுக்கும் தொப்புக்கும் . . ண்டு [சந்திரா]-  
 12 தித்தவரை செவ்வதாகக் கொண்டு விட்டென் இமம . . . . .  
 13 ன்னாட்டு ஆறப்பா[க்\*]த்(த்)து ஆறப்பாக்கிழான் பெருங்க . . . . .  
 14 ன் காலிங்கராயனென் இப்படிக்கு இவை ஆற் . . . . . ன் ஆ-  
 15 ன திருவெங்கடமு[டை\*]யான் காலிங்க(ர)ராயன எழு . . . . . ணைப்பு-  
 16 றத்து சிராமபட்டன் எ[ழு\*]த்து இப்படிக்கு இவை ஜ[ய]த்த வண்டுவராபதிபட்டன்  
 எ[ழு\*]த்து  
 17 இப்படிக்கு இவை சுரசாரம்டி சங்கப்பிரான்பட்டன் எழுத்து இப்படிக்கு இவை  
 18 கஞ்சி கெசவபட்டன் எழுத்து இப்படிக்கு இவை காரமயிச்செட்டு வுணதாத்தகர[ப]-  
 19 ட்டன் எழுத்து இப்படிக்கு இவை லீஹாசரை வர[த]ராஜபட்டன் எழுத்து லீஹாஜனம்  
 ப[ணி]-  
 20 யால் செவரன்மெட்டு ஊறக்கணக்கு வெள்ளரும்பாக்கமுடையான் க[ரி]மாண்டை [||\*]

### No. 49.

(A.R. No. 46 of 1900).

#### IN THE SAME PLACE.

- 1 லுஷி ஸீ [||\*] சகலலொகச்சகூவத்தி ஸீ வென்றுமண்கொண்ட ச[ம்]புவராயற்கு யாண்டு  
 டெ-வது  
 2 மிதுநாயற்று வ-ஓவூ-ஓவசுத்து துயொடிசியும் நாயற்றுக்கிழமையும் பெற்ற அத்த-  
 த்து நா[ள்]  
 3 ஜயங்கொண்டசொழமண்டலத்து காலியூர்க்கொட்டத்து விற்பெட்டுநாட்டு அகரம் செவ்வ-  
 4 ன்மெடான மஹரிஹூரலுஷெ-ஓதிமங்கலத்து சாலேக்கிணற்று தண்ணிர்ப்பந்தலுக்கு தண்-  
 ணிரர் வை-  
 5 க்கும் புராமணற்கு தண்மத்துக்கு கொண்ட எயிற்கொட்டத்து ஆறப்பாக்கத்து ஆறப்பா-  
 க்கி[ழா]ன் பெரு-  
 6 ங்கருணை ஆளன் திருவெங்கடமுடையான் காலிங்கராயன் கொண்டு விட்ட கெசுத்திரங்க-  
 ள் கி-  
 7 ழத்தெருவில் கிழ்சிறகில் வடக்கடைய மனை இரண்டு விட்டு தெற்கு புராந்தார் சய-  
 ன்பக்க-  
 8 ல்கொண்ட மனை அரையும் கொயிலான் சொன்னவ[ண்\*]ணஞ்செய்தான்பக்கல கொண்-  
 ட கிழானடிவ-

<sup>1</sup> This inscription is left incomplete.

- 9 திக்கு கிழக்கு சொழகுலநாராயணவாய்க்காலுக்கு வடக்கு முதல்கண்ணாற்று நாலாளு-  
சகிரத்து
- 10 வுமணியன் கு உாடுய-ம் இவ்வாய்க்காலுக்கு தெற்கு [ஆ]ரியன் கச்சிவகென்பக்கல்  
ஹாஜனம்
- 11 கொண்ட நிலமாய் நானிவர்கள்பக்கல் கொண்ட வுரீணு கு உாடுய-[ம்] மெற்படியா-  
ன்பக்கல் கொ-
- 12 ண்ட இவ்வாய்க்காலுக்கு வடக்கு பிறகங்குண்டில் கு ாடுயசு[வ]-ம் ஆக கு  
[சு]ாடுயசுவ-ம் கொல்லைநிலம-
- 13 ராய் ஹாஜனத்தின்பக்கல் கொண்ட தெற்கில் ஆற்றங்கரையில் கொல்லை விரவல்விக்கு-  
14 த் தெற்கு கு சா-[ம்] குமிழிக்கொல்லையில் நங்கையார்வரி கிழ்கரையில் மெற்படியார்-  
பக்கல் கொ-
- 15 ண்ட கு உா-ம் கந்தாடை அருளாளநாதன்பக்கல் கொண்ட வடக்குலாற்றைங்கரையில்  
ஊற்றங்கரைக்-
- 16 கால்லை கு உாடுய-[ம்] யிதன் வடக்குப் பொற்புறத்துத் [த]வப்பெருமான்பக்கல்  
கொண்ட கொல்லை கு ாடியெஇ-ம் ஆக [கு] தூயெஇ-ம்
- 17 தண்ணிர்பந்தலுக்கும் மடத்துக்கும் தொப்புக்கும் [க]ாண்ட கு ா-ம் ஆக இம்மனை அ-  
ரையும் கழனி குட சுாடுயசு[வ]-ம் கொல்லை குட து[சு]ாடியெஇ-ம் ஆக இ-
- 18 வை கொண்டு தண்ணிர்வாற்கு[ம்\*] வுரீணன் மடமுங் கட்டி காவுணமு மிட்டுத்  
தண்ணிற் [க]ால்கனூர் தானெ தெடியிட்டெத் தண்ணிர் வாற்கக்கடவனாகவும் இப்ப-  
டிக்குப் பானிய[ஹ]த்தியாகச்
- 19 சந்திராதித்தவரை செல்வதாகக் கொண்டு வி[ட்]டென் ஆற்பா[க்\*]கத்து ஆற்பாக்கி-  
ழான் பெருங்கருணையாளன் திருவெங்கடமுடையான் காலிங்கராயனென் இவை  
காலிங்-
- 20 கராயன் எழுத்து இப்படிக்கு இவர் சொல்ல [எ]ழுதினென் இவகரத்து ஊர்கணக்குப்  
பையனாருடையான் சாது(ர்)வியன் திருவாலங்காடுடையான் எழுத்து உ

## No. 50.

(A.R. No. 47 of 1900).

ON THE SOUTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE LAKSHMINARASIMHA TEMPLE  
IN THE SAME VILLAGE.

- 1 ஸ-ஹிஸு- ஸுஷி [||\*] ஸ்ரீகூஹாரீணுஹாராது இராசாயிராசன் இராசபரமெசுரன்  
ஸ்ரீவீர அச்சுததெவஹாஇராயர் விருதிவிராச்சியம் பண்ணியருளாநின்ற சகாஷ்ட  
சுசாடுயசு-ன் மெல்செல்லாநின்ற மகாமதலு-வகலவரது; ரிஷஹநாயற்று பூறுவபகூத்து  
துவாஹெஸியும் ஹொஹாரமும பெற்ற இற்றை னள் செயங்கொண்டசொழமண்ட-  
லது சந்திரகிரி இராச்சியது ஒ[ப]ாச்சிஅம்மன்சமுத்திரது ஒபுஹெஸு[சு]
- 2 சன்னதிஇல் வெதப[ா]ராயணம்பண்ண கவுசிககொத்திரத்து சத்திஆஷாடசுத்தி-  
ரத்து நாலார் சீரங்[க்\*]ராசர் வுதூர் ஆரா[வ\*]முதாழ்வாற்கு கிஷணவெணிதீரத்-  
திலெ இஷபராயற்று துவாதெசி புண்ணியகாலத்திலெ சுவாமி அச்சுதயதெவமகா-  
இராயர் அம்மன் ஒபாச்சியம்மனுக்கு புண்ணியமாக ஒபாச்சியம்மன்சமுத்திரம் ஸ்ரீஹெ-  
ஸுரன் சன்னதியிலெ வெதபாராயணம் பண்ணிக்கொண்டெருகிறத்து-
- 3 க்கு கட்டளைஇட்ட கொயிலுக்கு தெற்கெ ஆற்றுக்காலுக்கு தெற்கு பாலாற்றுக்கு  
வடக்கு தாசிவழிக்கு கிழக்கு இதுக்குள்ளெ இருதூற்று[க்\*]குழி மாநியமும் ஒபுஹெ-  
[ஸு]ரன் கொயிலிலெ ஒரு தளிகை வு[ச]ாதமும் வகைக்கொரு திருப்பணியாரமும்  
[அ]டைக்க[ா]யமுது அஞ்ச பாக்கும் பத்து வெற்றிலையும் மாதம் நாலு பலம் சாத்-  
துப்படி சந்தணமும் ஆசந்திரா[தி]திகஆக கொண்டு புதரபவதூப் பரம்பர-
- 4 [ய்]ஆக தானுதிவி(ப்)க்கிறையங்கனூக்கும் யொக்கியமாககடவுதாகவும் சன்னதித்தெரு-  
விலெ ஒரு மனை முப்பத்தாறடியிலெ ஒரு மனையும் அனுபவித்து ஆசந்திரா[க்\*]ஹா-  
கியம்] அனுபவித்துக்கொண்டிருக்க[க்\*]கடவராகவும் [||\*] ஊநவாஹயொஹி-  
ஊ[நா\*]ஹெயொநு வாகு[||\*] ஊநா[க்\*] ஹெஹிவாஹொகி வாகுநாஹிஹெ-  
வடி [||\*] ஹெஹிஹெஹி வு(ண்)ணு[||\*] வு[ஊதா\*]ஹவாகு |

## No. 51.

(A.R. No. 48 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ-ஹலீஷூ-ஹூஷீ [||\*] ஸ்ரீமீஸுஹைண்டலெஸூரகு ராஜாதிராஜகு ராஜவரலெஸூரகு ஸ்ரீவீரவரஜ"வகு ஸ்ரீவீர அ[ச்சு]தயதெவமஹாராயர் வ்யுயிவிராஜம் பண்ணியருளாநின்ற ஸகாஷ்ட துசாகுயெ-சுமெந் செல்லாநின்ற ஸாஷ்ட . . . . .
- 2 த்து உஸமியும் ஸ-ஹக்கிறவாரமும் பெற்ற உத்திராடநக்சுதர்த்து னுள் ஜயங்கொண்ட-சொழமண்டலத்துக் காவியூக்கொட்டத்து வநபெட்டுண்டு [ஓ]பாச்சியம்மமூலமே-உர்த்து [ஓ]புளெஸூரகுகொயில் ஸ்ரீகாரி . . . . .
- 3 காரியத்துக்குக் கத-ரான சொழப்பரும் ஹூநத்தாரு[ம்\*] மகாஜநங்களும் செருப்பளி ஆச்சாரி புதுகு செல்லப்பற்கு ஸிலா[ஸால்]நம் பண்ணிக்குடுத்தபடி தமக்கு ஹூமி அச்சுதயதெவமஹாராயர் கட்டளையிட ந்வ-ராகம் ஒன்று . . . . .
- 4 . . . . . ணம் திருக்கை . . . . . க்கம் [தி]ருமுன்காணிக்கை பிடிக்கிறது இந்த [ஹூ]மியங்களுக்குண்டான வரலாடிவராலும் . . . . . சிவிதமும் நிஷ்ட-ராகத்துக் குண்டான வரலாடிவராலும் சிவிதமும் இவைகளை னொ[க்]கிவரும் ஸ-தந்தி . . . . .
- 5 . . . . . பரம்பரையாக அனுபவித்துக்கொண்டவரக்கடைவதாக ஹூமி அச்சுதய[ெ]வ-ஹூமாராயர் சி[வ]ஸா[ஸால்]நம் பண்ணிக்கு . . . . . தாக அருளிச்செய்த-படிக்கு நாங்களும் கூட இருந்து ஸிலாஸால்நம் பண்ணிக் . . . . .
- 6 . . . . . [தொ]ஷத்திவெ பொகக்கடைவதாக[வும் ஹூ]மாராமஹூ-ஜநம் சொ[ற்படி]க்கு இந்தக் கொயிற்[கணக்கு] ஒப[ெ]ஸூ[ரா]தெவ[கு] செவ்வண-குகு எ[ழு]த்து [||\*]
- 7 சார்வரி வருஷ மாரகழிம் செறுப்பளி ஆச்சாரி புதுகு செல்லப்பந் ஒபுளெஸூரனுக்கு சமற்பிக்க திருவெண்சாமரம் இரண்டு [||\*]<sup>1</sup>

## No. 52.

(A.R. No. 49 of 1900).

ON THE NORTH WALL OF THE FIRST PRAKARA CLOSE TO THE SUKRAVARA-MANDAPA OF THE  
KAMAKSHI TEMPLE AT CONJEEVERAM, SAME TALUK AND DISTRICT.

- 1 உ ஸ-ஹலீஷூ-ஹூஷீ [||\*] ஸ்ரீமன்மகாராசாதிராச ராசபரமெசுர ஸ்ரீவீரப்பிறதாப மூவரா-யர்கண்ட யரியராயவிபாட அஷ்ட்டதிக்குராமநொபயங்கர பூறுவதெகூணபச்சிம-சமுத்திராதிராசுர ஸ்ரீவீர அச்சுதயதெவமகாராயர் பிறுதுவிராச்சியம் பண்ணியருளா-நின்ற சகர்த்தம் துசாருய[க்]-னமெல் செல்லாநின்ற விரோதிசங்கற்சரத்து விறிச்-சிகநாயற்று அபரபகூத்து பஞ்சமியிலெ பட்டாபிஷெக[ர]ான அபைய அஹூராயவங்-களுக்குச் சரணுகதராய் வந்த[து]க்கெ[யு]ள்ள ராயண[ரா]சர் உம்மத்தார் மல்லராசர் வெங்கடாத்திரிமுதலான பாளையத்து நாயக்கபாடிகளையும் பாவித்து முடுக்கா
- 2 இருந்த அனந்தமானபெரையும் [ரகூ]த்து [தி]ருவடிராச்சியத்துக்கு மன்னயரையும் தளபாடமும் அனுப்பியருளி தாம்பரக்கன்னிக்கரையிலெ செயஸ்த[ம்\*]ம்பம் நாட்டி திருவடிகையில் கப்ப[மு]ம் வாங்கி பாண்டியராசாவின் குமாரத்தியையும் வாங்கிக்-கொண்டருளி [து]ம்பி[ச்]சியையும் சாநூவ[ந]ராயக்களையும் சாதிச்சு [நந்த]னசங்கற்-சரத்து சிங்கநாயற்று பூறுவகூத்து எக[ர]தெசினாள் காஞ்சிபுரத்துக்கு எழுந்தருளி சுவாமி அம்மனவர்கள் வெங்கடாத்திரிசிக்கவுடையருடன் முத்தின் துலாபுருஷம் சொன்னதுலாபுருஷம் லஹலு[க்]கொதானம் ம(ர)காபூதக[டி]தானம் நித்தியதானம் முதலாக மகாதானமும் பண்ணியருள்
- 3 விசையசங்வஹூரத்து [ஆ]ஷாட வெகு[ள்] துதிகைநாள் சுவாமி அச்சுதயதெவமகாராயர் காரிகூயம்மனுக்கு உபையமாக கற்பித்த பொன் உ-கூ<sup>2</sup> வீட்ட கிராமம் விருப்பரா-யன்பெட்டை கிராமம் க-கூ பொன் சய புளியன்பாக்கம் கிராமம் க-கூ பொன் . யடு மணற்பாக்கம் கிராமம் க-கூ பொன் சய வெண்குடி கிராமம் க-கூ பொன் றய[டு] வட[ெ]வரிப்பட்டு கிராமம் க-கூ பொன் யெ சவுக்கை கிராமம் க-கூ பொன் டு பாக்-

<sup>1</sup> This inscription is damaged and built in at the right end<sup>2</sup> The syllables க்கு are expressed throughout the inscription by a symbol.

கிழான்பாக்கம் கிராமம் க-சூ பொன் டு முருக்கன்தாங்கல் கிராமம் க-சூ பொன் நயச ஆக கிராமம் அ-சூ பொன் றாயய அ பசவ வெலூரிற் பிறிவுபொன் யக பசு ஆக பொன் உா இந்த பொன் இரு-

- 4 தூற்றுக்கும் சுவாமி அச்சதையதெவமகாராயர் உபையமாக நாள் க-சூ நெய்வெத்தியம் அரிவாணம் பன்னிரண்டுக்கு ணி சு படி வெஞ்சனம் சொதிவகை க-சூ படி ருயெ கள்வரெம்பெருமான் நாகத்தெம்பெருமான் திருவிருந்தபெருமாள் பள்ளிகொண்ட- பெருமாள் உருகுவாருள்ளத்தெம்பெருமான் ஆக திருமுற்றம் டு-சூம் நெய்வெத்தியம் அரிவாணம் நாள் க-சூ டுபு . ணி . தந்பபடிவெஞ்சனம் திருவிளக்கெண்ணைக்கும் புகு காடாக்யார் அமுதுசெய்தரு[ள்]ன நெய்வெத்தியபுலாதம் தளிகை யெபு கொதி ருயெ-ம் தன்மகந்தா விட்டவன்விழுக்காடு நாலிலொன்றுக்கு புலாதம் ந-யும் சுமங்கலியளுக்கு குடுத்துவரக்-
- 5 கடவராகவும் கொதி ருயெ-ல் விட்டவன்விழுக்காடு நாலில் லொன்றுக்கு கொதி [ய]ந-ம் [ள்]றறு சுமங்கலியளுக்கு மெல் வெச்சம் யிட்டுவரக்கடவராகவும் இந்தப்படியெ சந்தி- ருதித்தவரையும் நடசகக்கட வதாகவும் உ லுடிசூரக ஜிமணல வண்ணு வரடிசூர- கவாஅநல [||\*] வர[டி]சூரவஹாரெண லுடிசூர க்ஷுஷ லவெகெ

### No. 53.

(A.R. No. 50 of 1900).

#### ON THE SOUTH WALL OF THE SECOND PRAKARA OF THE ARCLALA-PERUMAL TEMPLE AT THE SAME VILLAGE.

- 1 ஸ-ஹலிஷு லுஷ்டி [||\*] ஸ்ரீநீலஜீஹாராஜாயிராஜ ராஜவரடேஸூர ஸ்ரீவீரபு-காவ லி-ஓ- ர-ஹாயமணு சுரீராயவிஹல சுஷ்டிக்-ஹாயடீகோலடங்கா வ-டு-லு-டி-கஷ்ணவஸ்டீ- லி-உ-பு-ய-ஸூர சுஷ்டி-ஹாயடீஹாராயர் வி-யூ-ராஜ்யு உணிஅருளாநின்ற ஸகாஷ்டி துசாருயெ-நு-லெ-ல் செல்லாநின்ற நன்தன லு[வ\*]தீ லாரது ககூ-ட-கநாயற்று பூர்வ- பகூ-து லூடிஸியு ஆலிவாரமும் பெற்ற முலநகூ-து நாள் அச்சதராயடீஹாராயர்
- 2 முன்னுள் விரோதிவருஷு கா[ற்]திகைமாத[த்\*]தில் பணியில பட்டங்கட்டிக்கொண்டு அலயஸூமும் ராயஸூமும் கொடுத்து சரணாதராக வந்த னுழிஹள்ளி ராயணராஜ- கள் உமமத்தார் மல்லுராஜா வெங்கடாத்திற் முதலான பாளையத்தில் நாயக்கபாடி- களைப் பாவித்து பூததராயிரு[ந்]ததகைகளை பாவித்து திருவடிராஜ்யுத்துக்கு மன்னி- யருக்கு தளவாடமும் பாவித்தனுப்பி திருவடிகை(ய)யிலெ கப்பமும் வாங்கிக் கொண்டு பாண்டிராசாவின் கொமாரத்தியையும் வா-
- 3 ங்கிக்கொண்டு தாம்ஸுபணி-யில் ஜயஹும்பம் பொட்டு தம்பிச்சிநாயக்கன் ஸானுவ- நாயக்கனையும் ஆங்கனையிட்டு நன்தனலுவகலாரது கற்பகநாயற்று பூர்வ- பகூ-து லூடிஸியும் ஆலி[வ]ரமும் பெற்ற முலநகூ-துநாள் அச்சதராயடீஹாராய- ரும் வரடிஅலிஅம்மனும் கொமாரவெங்கடாத்திற் சிக்கலுடையரும் வரடிராஜடி- வரை ஸெவித்து வரடிராஜடிவர் லுயியிலெ முத்தின்துராபருஷமும் எறியருளி லீஹாலுதவடிடாடமும் ஸஹலுமொடாடமும் பண்ணி வரடிராஜடிவ[ா]-
- 4 [க்\*]கு லி[ற்]பித்த விரோதிவருஷு காந்திகைமாதமுதல் நன்தனவருஷும் ஆடி- யெவ வரைக்கு[ம்\*] காணிக்கையாக லி[ற்]பித்த ஸ<sup>1</sup> சாயுடு நெவெடித்துக்கு லி[ற்]- பித்த ஸ ராடு ஆக ஸ ராசுடு பீதாம்பரம் க-சூ கட்டு க-சூ சிறகு உ-சூ சுந்- துக்கொத்த பூ ருயெ-சூ சிவப்பு தருடு வஜ்யு ளா வயிரீயம் யெ நீலம் யெ பழமா- ணிக்கம க பச்சைப்பொடி சூ பு[ஷ்ய]ராகம் க மாந்தொட்டு பச்சை கூயக முத்து ய[த்]ள-சூ அரக்கபூக்கு பிஞ்சு கல்லு குண்டு சம்பி கெவணம் உள்பட தூக்கம் நதாயசு பதக்கம் க-சூ சுற்றுக்கட்டின வஜ்யு அயசு நாயகம் சிவ-
- 5 ப்பு க பதக்கத்தில் கட்டின சிவப்பு [ச] நீலம் உ பெரியமுத்து உ இதுக்கு சங்கலி உள் அரக்கபூக்கு உள்பட தூக்கம் றா [ச]ரணியிட்டு பச்சைவடம் யெ பட்டுச்செலை யெ பொன்னெழுத்து பச்சைவடம் யெ பொன்னெழுத்துச்செலை ந மஞ்சட்டிச்செலை உ சந்தனமுறி யெ-சூ சந்தனம் ல் சூஅயக கற்பூரம் குதிரம் ச பூ எஇ கலு-ருரி ப ருயெகவழி குங்குமம் மனகி லுபுசு மலாக்காசூடன் ப<sup>2</sup> உதநயெ பன்னீர் செம்பு யெஇ ல் சயடு முன்னுள் விரோதிவருஷு தைம்மாத[த்\*]தில் விட்ட அவ- லாச சிறப்பு நெவெடிக்கட்டளைக்-

<sup>1</sup> The symbol ஸ stands for *panam* or *pan*. <sup>2</sup> These two symbols stand for *panavilai*.



- 6 கு விட்ட . . . . ம் குப்பம் உள்பட மராமம் க-ஐ ன சா மண்ணூர்குப்பம் உள்பட மராமம் க-ஐ ன நாடு அக்காள்வெலூர்குப்பம் உள்பட மராமம் க-ஐ ன நா புளியம்பாக்கம் மராமம் க-ஐ ன சய வெணகுடி மராமம் க-ஐ ன [உ] யந திருவெண்காரணை மராமம் க-ஐ ன ர மணர்பாக்கம் மராமம் க-ஐ ன டு [மணை] க்கிழான்பாக்கம் மராமம் க-ஐ ன ய விருப்பராயனபெட்டை. மராமம் க-ஐ ன எய புஞ்சிமராமம் க-ஐ ன நய வடவெரிப்பட்டை மராமம் க-ஐ ன ய உ முருக்-கந்தாங்கல் மராமம் க-ஐ ன அ மலைப்பட்டை யிருவகுளம் நல்லான்பெருந்தெரு மராமம்
- 7 மம் ந-ஐ ன அயஎ மெலைஅகரம் மராமம் க-ஐ ன [உயடு] சவுக்கை மராமம் க-ஐ ன டு ஆக மராமம் யஎ-ஐ ன தூநா-ஐ கட்டளையிட்ட நாள் க-ஐ சந்திவிளக்கு ருய-ஐ னை-உரி அமுதுசெயதருள் அரிவாணம் ருய[ச]-ஐ அமுதுபடி சாதது தளிகைமெல் படைக்க னை பயறு ந செ ல ல ச கறியமுது பொ-ரிக்க ள்வி மிளகு னை உப்பு னை உஜ்ஜிதன அரிவாணம் உ-ஐ இராசான அமுதுபடி உறு தயிரமுது னை னை மஞ்சள். சக்கு னை எ[ல]ம் க கடுகு இ பச்சடி ச திருலத்தசாமத்துக்கு ராசான அமுதுபடி நடு எலம் னை சக்கரை ல வாழைப்-பழம் அண்ட கறியமுது அதி-
- 8 ரஸப்படி உ-ஐ சிதழை உபசூ-ஐ உபசூ மிளகு உரி சீரகம் ன எலம் தஇ அமுதுசெயதருளும் வரசனாத உப உஜ்ஜிதனம் னை திருலத்தசாமம் ந அதிரஸம் ராஉ-ஐ பாசுரஸஷ்ட முறை[ற]க்காற்க்கு கட்டளைப்படி நீக்கி விட்டவன்விழுக்காடு சல் க . . . . . பொக்கடவதாகவும் நின்றது நாலுவகையிலும் பெறக்கடவதாகவும் [||\*]

**No. 54.**  
(A.R. No. 51 of 1900).  
IN THE SAME PLACE.

- 1 ஸ-ஹிஷ்ட வ்விஸீ [||\*] ஸகாஷ்ட சசாநுயச-ஐமெல் செல்லாநீற நன்தனலாவக்-லாரதூ கக்நாயற்று பூற்பவகூத்து பண்பிபும் உதிராமும் பெற்றநாள் ஸ்ரீகீழ்ஹா-ராஜாயிராஜ ராஜவாரஸார ஸ்ரீவிரபுசுவ ஸ்ரீவிர அச்சதராயலிஹாராயர் கணி வர[உ]ராஜற்கு ஸிஷ்ட ரதூவஜிகிரை ஸ்வ-க வகூர் க கலயசூடு க திருநாமம் க [||\*]

**No. 55.**  
(A.R. No. 52 of 1900).

ON THE NORTH WALL OF THE FIRST PRAKARA OF THE VIJAYARAGHAVA-PERUMAL TEMPLE AT TIRUPPUKKULI, SAME TALUK AND DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மராதாசூரூ[கி]தணவாக வராதேஷியூரஹம்-ஹ[க]மராதிகம் வரகூ- [கீ]ஷியூ லிதூ[க]காய[க]கதேஷியூரவெவகூரஸூதம் [||\*] பாடியாபிஸி ஹ-ராஜாவவலவ-
- 2 மராதிக வ[க]மராதிகம் வர[||\*]ராதாஹவவ-ஹவாய விஜயீ ஸ்ரீவிரவ்யவெஸாரம் [||\*] கொச்சடகொபவகூரான திரஹவனச்சகூவத்திகள் ஸ்ரீவிகூரீபாணுடிவற்கு யாண்-
- 3 ட எட்ட[||\*]வது கன்னிநாயற்று வடுவூ-வகூத்து திரதீயையும் வெள்ளிககிழமையும் பெற்ற ஆயிவியத்து நா[ள்\*] ஜபங்கொண்டசொழமண்டலத்துப் படுகுற்-
- 4 கொட்டத்தப் படுகுரான வீரசம்]பநல்லூர் கிழ்பாற்கெல்லை முனிகள் தண்டலத்தார் எல்லைக்கு மெற்கும் தென்பாற்கெல்லை வளவநல்லூரார் எல்லைக்கு வடக்கும்
- 5 மெல்பாற்கெல்லை பெருங்காயநல்லூரார் எல்லைக்கு கிழக்கும் வடபாற்கெல்லை வெஃ-காவாற்றற்கு தெற்கும் ஆக இந்நாற்பாற்கெல்லைக்கும் நடுவுப்பட்ட நிலத்தில் இறை-
- 6 யிவி [தெ]வதானம் திருவிடையாட்டம் பள்ளிச்சந்தம் முள்ளிட்டநிலங்கள் நிக்கி நிக்கி-யுள்ள நன்செய் புன்செய் நிலத்து கடமை ஆயம் பொன்வரி குதிரைவரி பல காணிக்கை புறக்க-
- 7 லனை தறிஇறை தட்டார்ப்பாட்டம் செக்குக்கடமை இனவரி எரிமின்பாட்டம் இருநது-பரிமாறுவார்பெரிந்கடமை மற்றும் எப்பெற்பட்ட அனைத்துவரிகளும் இந்த தொண்-

- 8 டைமண்டலத்துத் தாமற்கொட்டத்துத் தாமர்நாட்டுத் திருப்பதி திருப்புக்குழி எம்-  
பெருமாள் விஜயநாயகவப்பெருமானுக்கு நாம் நம்முடைய நகரமுமான ஆயிலியத்தி-  
லெ தீர்-
- 9 துமரகக் கண்ட ஆவணித்திருநானுக்கு திருநாள்படிக்கும் நாங் கண்ட விரசம்பன்லகீக்கு  
அமுதுபடி கலஅரிசுக்கும் இதுக்கு வெண்டும் [க]றிவிஞ்சனங்களுக்கும் திருப்ப-  
விசுத்துக்கும்
- 10 பெரியதிருமஞ்சனத்துக்கும் வெண்டுவன லஜரா உத்தவரைக்கும் செல்வதாகச் சிலாலெ-  
கையும் தாஜீஸாஸநமும் பண்ணிக்குத்தென் சம்புகுலொத்துங்கன் ச[ம்]புவ-  
ராயன்
- 11 விரசம்பனென் ||—உழவஸுஸுவுகுகொதூம்ஸுலு—வெளரி[ஸு]லாவதிஃ [||\*] லுரா-  
துவிஸுல றாஜுலெஸு வலாகுலுநுதாரகஸு [||\*]

## No. 56.

(A.R. No. 53 of 1900).

ON A SLAB LYING IN FRONT OF THE NAGANATHESVARA TEMPLE AT VILAPPAKKAM,  
WALAJAPET TALUK, NORTH ARCOT DISTRICT.

- 1 ஸுலூ ஸீ [||\*] மதிரைகொண்ட கொப்ப-  
2 ரகெசரிபண்<sup>2</sup>கி யாண்டு முப்ப-  
3 த்தெட்டாவது படுவூர்க்கொட்ட-  
4 த்துப் பெருந்[தி\*]மிரிநாட்டு விளப்பா-  
5 க்கத்துத் திருப்பான்மலை அ[ரி]-  
6 ஷ்நெஜிபிடார[ர்\*] மாணுகியார் பட்டி-  
7 னிக்ருரத்தி அடிகளென் கண்ட கிண-  
8 [று] இது இவ்வூர் இருபத்துநால்வ-  
9 ரெ இரகூப்பதாகவும் இம்மனையு-  
10 ம் இக்கண[று]ம் [பெ]ண்பள்ளியா-  
11 வதாகவும் இடி[ர்\*]மம் கெடுத்தார் கெ-  
12 றகைஇடைக் குமரிஇடைச் செய்தா-  
13 ர் செய்த பாவத்தீர் படுவார் ஊர் ப-  
14 ணிக்க எழுதினென் இ[வ்\*]யூர்க்கருமான் இ-  
15 [லா]டாச்சநென் ||

## No. 57.

(A.R. No. 54 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸுலூ ஸீ [||\*] திரு[மு]கப்படி  
2 சம்புவராயன் [ஒ]லை [வி]ளாப்பா-  
3 க்[கத்து] ஊரவ[ரை] கண்டு [வி]டைத்[து யா]-  
4 [ண்டு] பதலாவதுக்கு எதிராமாண்[டு]முத-  
5 வ் நன்[செ] புஞ்செக் கடமெ ஆயம் உள்பட  
6 பல நெல்லாயங்களும் கொ[மு]ற்றமுடைய  
7 திரு[ப்பு]தயது நெல்லும் பொன்[வரி] அ[ரி]சி-  
8 காணமும் புன்செய் உள்பட [தி]ரு[வ]ராசல்  
9 வி[நி]யொகம் சந்[தி]வக்கரம்பொன் காந்-  
10 திகைக்காணி[க்]கை ஊர்க்கணக்கர் ஆச-  
11 பொதுக்[க]ள் பெர்கடமை னாட்டு[வ]-  
12 ரி மகண்மை வாசலஒட்டு [ப]ழநடை  
13 காணிக்கை இழற்கடிவரி இனவ[ரா]ரா-  
14 ச்சி எ[ரி]மின்காசு நாயனார்காணிக்கை-  
15 கயும் உள்பட துக்கை[ப்பு]ட்டி [பிட]ாரிப[ட்டி]-  
16 யும் நீக்கி [இவ்]யூரில் நாயனார்க்குப் பங்கு [இர]-  
17 ண்டும் உகந்தருளப்பண்ணுகிற பெரும[ா]-  
18 னுக்கு பங்கு இரண்டும் பிராமணர் பெர்  
19 ஐம்பத்திரண்டுக்குப் பங்கு ஐம்பத்திர-

- 20 ண்டும் ஆகப் பங்கு ஐம்பத்தாலும் அ-
- 21 கர இறையினியாகவும் சூக்கை[ப்\*][ப]ட்டி
- 22 பிடாரிபட்டியும் இம்மரியாதி இறைஇவி-
- 23 யாகவும் இவ்ஊர்நாற்பாகெலலை-
- 24 யும் உள்பட உதகபூஷ-மாக அகர இ-
- 25 றைஇனியாகக் குடுத்தோம் இப்படி-
- 26 க்கு சந்திர[ா]தித்தவரை செல்லக் க-
- 27 ல்லுலும் செம்பிலும் வெ[ட்டி] அ[னு]-
- 28 பவிப்பத[ாக]ச் சொன்னோம் இன்-
- 29 னாள்முதல் இப்படி செய்வதெ திருெ-
- 30 வ[ழு]த்து [உ] பண்டநாயநார் அ-
- 31 ருளிச்செ[ய]ல் எந்[ற] பிராமணா பெர்
- 32 ஆறுக்குப் பங் கா[று]மாகப் ப-
- 33 ங்கு அறுபத்திரண்டு உ

**No. 58.**

(A.R. No. 55 of 1900).

ON THE SOUTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE VIDYANATHESVARA TEMPLE AT PUITUR, ARNI TALUK, SAME DISTRICT.

- 1 ஷுஷ்டி [||\*] ஸ்ரீசூரிஹாரீணௌஸ்டிராநு அரிராயவிவாடி ஹாஹெஷ்க்குத்தப்புவராயர்<sup>1</sup> ஷுஷ்டி வ-ஓஷ்டி-உக்ஷிணவஸ்திரிவஸீ-ஓடி<sup>2</sup>யிவ . . . . ரவிஜயராயஹாராயர் குமாரர் ஸ்ரீவீரஹேவராயஹாராயர் ஷுயிவீ . . . . பண்ணி அருளாகின் . . . .  
. . . . [சூ]நாடுய-ல்
- 2 மெற் செவலநின்ற வெளியிவஷ-ம் மார்கழி ட உயி- புத்தாரகரத்து கஸெஷீஹாரஜ- கழும் இவ்வகரத்தி விருக்கும் க . . . . ரச[ா]ரி நம்பந் தவத்தான் ஆழ்வானுக்குச் சஜாஜிக்யவரை சிறுபாடு காணியாட்சியாகக் குடுத்தபடி குப்பத் . . . .  
. . . . ள் கந்தத்தச்சன்
- 3 கிணற்றுக்கு வடக்கு நிலங் காணியும் இதன் தெற்க்குச் செங்கல்மெடும் இதுக்கிசைந்த கிழக்கிலுந் தெற்கிலுந் திருத்திக்கொள்ளும் நிலம் [கா]ணி [ஆ]க நிலம் அரைமாவும் இதிலெ கிணறும் வெட்டிக்கொண்டு . . . . லாக பபிற்செதுகொள்<sup>1</sup>

**No. 59.**

(A.R. No. 56 of 1900).

ON THE NORTH WALL OF THE CENTRAL SHRINE IN THE SAME TEMPLE.

- 1 ஷுஷ்டி ஸ்ரீ [||\*] அரிராயவிபாடன் பாஹெஷ்க்குதபூ-ரா<sup>2</sup>யார்கண்டன் வ-ஓஷ்டி- உக்ஷிணவஸ்திரிமவமுடி<sup>3</sup>யிவ ஸ்ரீவிரபொகூணஉடையர் குமார கம்பணவு[டை\*]யர் ஷுஷ்டிரா[ஜ்யபண்]ணாநின்ற ஸகாஷ்ய சூஉகாயஉ-ல்மெல செல்லாநின்ற லாயா- ணவஷ-<sup>1</sup> . . . . வ-ஓஷ்டி-பகூஷ்வஸ்திரியு<sup>3</sup> நாயற்றுக்கிழமை[யும்]<sup>2</sup> [ப]- ற்ற தி . . . .
- 2 விடியாவதிஸுரமுடைய நாயனார் திருமகனார் சண்டெஸுரநாயநார் திருவுள்ளதாவெ இந்த திருக்கொயில மாடாபத்தியக்காணிஆட்சி அம்மையப்பரான லொமநாயஜி- யற்கு மனையும்<sup>3</sup> காணிஆட்சி பிள்ளைகள்பிள்ளை[ள்தலைமுறை]ற சஜாஜிக்யவரையும் நடத்திக்கொள்ளுவதா . . . .
- 3 கள் தலைமுறை சஜாஜிக்யவரையும் நடத்திக்கொள்ளுவதாக குடுத்தோம் இன்னாள்- முதல உட்கங்காணி நடத்திக்கொள்ளவு<sup>3</sup> இற்றைநாள் இந்த திருக்கொயிலில் முதல்- மைக்காணியாட்சி திருவெண்காவுடையான . . . . [இ]ந்தக் கொயில முதல்மை முதலதரம் மு . . . .

<sup>1</sup> Unfinished and partly worn out.                                         <sup>2</sup> The letters யும் are expressed by a symbol.  
<sup>3</sup> The word மனையும் is engraved below the line.

- 4 இன்னொள்முதல் நடதிக்கொள்ளவும் இற்றைநாள் அண்[ண]மலை[ப்பிரா]ன் திரு-  
ந்[ற்று]ச்சொழகை[ழ]க்கு[ழி] இரண்டாம் முதல்மையும் இரண்டாம் முதல்மைக்கு  
உள்ள [ஸுத]ஜமும் அப்பநாயினான கொசாயிச்சொழற்கு மு[ன்ற]ம் முதல்-  
மை[யும்] முன்றும் முதலமைகு உள்ள ஷு<sup>1</sup>

## No. 60.

(A.R. No. 57 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீமது ஹரிஹரஉடைய[ர்\*] ராச்சியம்பண்ணாநி[ன்ற\*] ஸகாஷ்ட தூகாகுயகூ-ன்மெல்  
செல்லாநின்ற பிங்கலவருஷ ஆடி [நய]உ திங்கள்கிழமை கஸ்தினுள் புத்தூர்உ-  
[டை]யார் வித்தாபதி[ஸு]ரமுடை . . . . .
- 2 ஸதம் ஸஷ்டமாநு இறைஇவிஆக [உ]நூரிகுயவரையும் செல்ல நீறுத்தி திருச்செல்வ-  
மும் உண்டாக்குகையில் இ[ன்\*]னாள்முதல் இக்கொயிலில் முன்னெழுத்து . . .  
னெடுக்கும் திருப்பணி பூசை உட்பட . . . . . த்தாழ்வாராட்சியும் குடுத்து  
. . . . . திருவெல்லை கொயிலுக்கு வடக்கு வடகிழக்கில் கிழ[நி]லைமனை ஒன்று
- 3 இந்த மனை ஒன்றும் ப[ட]வுத்திஆக ஸஷ்டமாநு இறைஇவி<sup>2</sup>ஆக உநூரிகுயவரையும்  
செல்ல குடுத்தொம் [||\*]

## No. 61.

(A.R. No. 57-A of 1900).

IN THE SAME PLACE.

- 1 பிங்கலவருஷம் வைகாசி உ உயடு [உ] இக்கொயிலுக்கு முதல்மை பெற்றபெர் திருச்-  
செல்வம் . . .
- 2 ண்டு குடுத்தபெற்கு நன்செயில் பெர் ஒன்றுக்கு சிவிதம் அடைத்த குழி னூற்றுஐம்-  
பதும் சந்-
- 3 திருதித்தவரையும் ஸஷ்டமாநினிய-இறையிலி ஆக நடத்திக்கொள்ளவும் உ

## No. 62.

(A.R. No. 58 of 1900).

ON THE WEST WALL OF THE JAINA TEMPLE OF PONNINATHA AT PUNDI,  
SAME TALUK AND DISTRICT.

- 1 சிறப்பருளிக் கொற்றவன் மகிழ்ந்த கொள்கையனாக மெய்த்தவத்திர்க்கு வெண்வெதி-  
யாதென அத்தவனுரைப்பொ னின்னகன்றலை ஞாலத்துச் செயங்கொண்டசொழ்மண்-  
டலந்தன்னிற் பயன்படுசொட்ப் பல்குனறக்கொட்டத்து வெண்டியது [சு]ரக்கு மெயூர்-  
நாட்டுப் பூண்டியென்பது காண்டகு திருநகர் சியன் சம்புமன் திரு . . மமாப்-  
பொய்காலத்துப்
- 2 [பு]ரந்துடன் வந்தது அறநெறிவளர வருணமக்கென்ன மற[மு]விதானை மன்னர்மன்னன்  
சினவரன்றனக்குச் செம்பொற்கொயி னிவந்தகவருளி நீன்று நீடுவிளங்க வீரவீரசி-  
னையமென்று தன்பெயர் பொறித்தமைத்துப் பெருஞ்சிறப்பியற்றி முனிகள்பூண்டி-  
யென் நினைதினினடப்ப வெல்லைதழுங் விரும்பெடுப்பட நல்லறந் தழைப்ப . .  
கமைத்தனனெ
- 3 அஃதான் றணிநக ரகன்பெய ரெல்லையாவதுங் கணியிலுப்பைக்குக் காண்டகு மெற்கு  
நெருநற்பாக்கத்தெல்லை வடமெற்கும் பொருநற்குன்றிப் புனல்யாற்றின் வடக்குங்  
குலாமலிகுண்டிகைத்துறைக்கு வடகிழக்கு மிலாறையாதித்தமங்கலத்தெல்லைக்கெய்  
கிழக்கு மிரும்புனற்பொய்கை மெயூரெல்லை . . ந்த தென்கிழக்கு மல்ல-
- 4 ற்றெல்சீர்மறையொ ராதையெல்லை நிலத்துக்கியைந்த தெற்கு மிவ்வாதனாரி வகன்பெய-  
ரெல்லையிற் பீலிமடுவிற்குப் பிறங்கு தென்மெற்கு மெண்டிசைமருங்கினு மியன்றவெல்-  
லையிற் குண்டிகைக்கல்லு நாட்டிக் கண்கவர்கொல்லை நன்னிலங் குறைவின்றி விரிந்  
. . . . . நெல்லைமுற்று மி-

: Built in at the right end.

<sup>2</sup> The syllables இறைஇவி are entered below the line.



## No. 65.

(A.R. No. 61 of 1900).

ON THE EAST WALL OF THE SAME TEMPLE.

- 1 ஸ்வஸ்தி ஸ்ரீ [||\*] திருவாவந[ச்]சக்கரவத்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழ்தெவற்கு உயி<sup>1</sup>-[வது]  
சியமங்கலத்து உடையார் தூணாண்டார்கொயில் வடவிசைத் திருமாளிகை குலொத்-  
துங்கசொழ்ச் சம்புவராயர் திருக்கற்றளி
- 2 [செய்வி]த்[த]லால் இந்த விசையில் நிலம் அட்டி நிலங்களில் கல்களில் உள்ளூ-  
ரில் தெவதானமாக நிலங்களுக்கு கல்வெட்டி [தீத்த]லால் இக்கல்கள் அடித்துத் திருப்-  
பணி செய்ய உயி-[வது ப]டி யெடுத்து கல்லுவெட்டிநபடி இந்நாயனற்கு ராஜாக்க-
- 3 ள் விட்டும் ராஜமுதலிகள் பொன்கீட்டு கொண்டும் தெவதானமாக விட்ட [நி]லமாவது  
மெட்டு[வ]யக்காலுக்கு வடக்கு ஆவா[ர]க்குண்டில் தடி ந-னால் கூ நா சூந்  
மெக்கு நத்தநாறுகால் கூ நா காய் காலுக்கு கெ தெரொடுதுறை கூ சாஉய
- 4 சூந் கெ நால்கால்குண[டி]ல் கூ அய சூந் மெ குண்டில கூ நய சூந் மெ எரிகிழ்வாது கூ  
எய சூந்கெ செணக்குறைக்குண்டில் கூ ராகய கெ மெல்படி செறு கூ நா சூந் கெக்-  
கு மணவி கூ ரூஉய சூந்
- 5 கெ பிராட்டிசெறு கூ ரூஉய சூந் கெ தூம்படிபள்ளவாதுக்குமடு கூ அய சூந் கெ வந்-  
சிப்பெருஞ்செறு கூ எாஉய சூந் மெ ஆதித்தவாரப்பட்டி கூ சாஉய இங்குவிட்டு  
வடக்கு விசையாலயசொழ்வர-
- 6 ஊராயன் பொன்னிட்டுக் கொ[ண்\*]டு விண்ணப்பம் செய்து திருநன்தாவிளக்கு இர-  
ண்டுக்கு விட்ட நிலமாந மாங்கழுவல் கூ ராகய சூந் வடக்கு ஆணைப்பட்டி கூ ராஎய[உ]  
சூந் கிபுக் கல்குண்டில் கூ ராகய சூந் வ[டக்]கு
- 7 தொயவணக்குண்டில் கூ சயஉ சூந் மெ குண்டில் உட்பட தெங்கஞ்செறு கூ [ந]ராந சூந்  
வடக்கு மெலைவிளாஞ்செறு கூ [உ]ரா[உய] சூந் மெ மாங்குண்டில தடி உ-னால் கூ  
ரா[எ]யிக இங்குவிட்டு [பள்ளவாய்க்காலு[க்]கு
- 8 கீ பள்ளத்து விளக்குப்பட்டி தடி உ-னால் கூ அராயச ஆக கூ உசு சயடு இங்குவிட்டு  
மெட்டுவாய்க்காலுக்கு தெ மஞ்சிநாறுகால் கூ எய சூந் கெ கிழை விளாஞ்செறு கூ  
[ந]ராஉய சூந் கெ . . சூ மெட்டுபாக்கங் கூ நா
- 9 சூந் கீ வதிக்கரை கொடுமாடி கூ ராகய [இ]ங்குவிட்டு கெவதிக்கு கீ நிகரிசீசர-  
முடையார் தெவதானம் கார்முகவின் கூ உராயச-ம் இங்குவிட்டு ஆதிச்சவாரபட்டிக்கு  
தெ பிரகாநந் நன்தவாநமெடு கூ ரூஉய சூந் தெ தொட்டங் கூ . . உய
- 10 சூந் தெ அம்மைஅப்பன திருநகவநம் கூ நா சூந் தெ நகவநக்குண்டில் கூ ராகய  
சூந் கிழக்கு தடி க விட்டு விளக்குப்பட்டியாந மணலிக்காலில் கவிச்ச தடி ந-னால் கூ  
ரூஅய சூந் கீ இலவஞ்செறு கூ உராய சூந் வடக்கு பட்டினகுண்டில் கூ உராய  
சூந் மெ
- 11 [செர]வங்குண்டில் உட்பட கூ நா சூந் காலுக்கு கீ கணவதிகுண்டில் கூ ராகய  
[இ]ங்குவிட்டு கிழைவதிக்கு கீ பள்ளச்செறுத் தடி உ-னால் கூ தூஉய . வதிக்கு  
மெல்வண்ணக்கன்கழுவல் கூ உராகய சூந் கீ முடங்கு கூ நாநய சூந் கீ மொடி-  
குண்டில் கூ ராகய சூந் கீ
- 12 பெருங்குடிசெறு கூ சாசய சூந் வட பாடுவான்குண்டில் கூ ராகய இங்குவிட்டு கூ மெ[ல்]-  
தலை நடுவுநிலைகல்லு நிற்கும் இலுப்பைகழுவல் கூ சா இங்குவிட்டு மெகாலுக்கு  
தெற்கு ந்ரொடுகழுவல் கூ நாஉய சூந் மெ கல்குண்டில் [கூ] ராஎய [இது]
- 13 பதூவெய்யா ராகெசு<sup>2</sup>

## No. 66.

(A.R. No. 62 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்வஸ்தி ஸ்ரீ<sup>3</sup> [||\*] திருவாவநச்சக்கரவத்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழ்தெவற்கு யாண்டு  
உயிச-வது பிள்ளையார் குலொத்துங்கசொழ்ச் சம்புவராயர் உடையார்

<sup>1</sup> The date has been read as [உயஉ] in the Annual Report.

<sup>2</sup> This inscription employs the symbols கூ, கூ, சூந், கீ, மெ and ரூ, for *kuli*, *terku*, *idan*, *kil*, *mē* and *raḍa*.

<sup>3</sup> The date may be read better as சயச.

- 2 தூணாண்டாற்கு தெவதாநமாக சியமங்கலத்து இட்ட நிலம் பன்னிருவெலிக்கு தடி உள்வரிஎரிசிழ் பெருந்தாம்படி சிரமந் குழி ஞாநய இதந் வடக்கு கழுக்குகொள்ளி குழி உாசய
- 3 கிழக்கு நமழிவாயம் குழி ஞாநய இதந் வடக்கு[ச்] சாத்திசெறு தடி<sup>1</sup> உ-னல் கூ<sup>2</sup> ஞாநய தடி கவிட்டு வடக்கு வல்விடும்பந் தடி உ-னல் கூ ஞாசய இங்குவிட்டு வட[க்\*]கு ஆத்திக்குண்டில் கூ ஞாஉய
- 4 இதந் வடகுண்டில் கூ அய இதந் வடபுஞ்சி கூ உாஉய இதந் தெற்கு குண்டில் கூ சய இதந் டெ<sup>3</sup> குண்டில் கூ ஞாய வா மக்காலுக்கு [வட]<sup>4</sup> குண்டில் கூ சய வதிசு கூ<sup>5</sup> ஆதிச்சந்செறு கூ அாநய இதந் கூ சாணன்-
- 5 [தி]ருத்து கூ ஞாஅய இதந் ஁ நகமுழாந் கூ ஞாசய இங்[சு\*]விட்டு கூ ஐம்ப- திற்றங்காபி கூ ஞா இதந் கூ பாப்பாந்பட்டி கூ ஞாஉய இதந் கூ பப்பநப்பந் கூ [கூ]ா இங்குவிட்டு நவெல்வதிசு கூ முருக்கஞ்செறு கூ ஞா இதந் கூ தான[றி]-
- 6 செறு கூ உாசய இதந் கி[ழ்] தாந்மிக்குண்டில் கூ ஞாசய இதந் கூ பிராங்குண்- டில் கூ உாசய இங்குவிட்டு தெந்டெவாகைச்செறு கூ சா [இ]தந் செ<sup>6</sup> பூவஞ்செறு கூ ஞாசய இதந் வடகூ தெங்கஞ்செறு கூ உாஅய இதந் வடக்கு மண்ணிலிகழுவல் கூ ஞா இதந் கூ வெப்பங்குண்டில் கூ ஞாநய இதந் கூ
- 7 [வ]ஞ்சிகழுவல் கூ [உ]ாஅய இதந் செ தெவர்கண்டப்பெருஞ்செறு கூ உாசய இதந் கூ குண்டில் தடி உ-னல் கூ சய இதந் ஁ கரிக்குண்டில் கூ ஞாநய இதந் ஁ அச்சஞ்செறு கூ ஞா இதந் செப் பெருங்குடிசெறு கூ சாஉய இதந் கூ ஆவஞ்செறு [கூ] ஞா இதந் கூ
- 8 ஆத்திக்குண்டில் தடி உ-னல் கூ உாஉய இதந் கூ ஆத்திக்குண்டில் தடி உ-னல் கூ ஞாநய இதந் ஁ ந(ன்)கிமுழாந் குண்டில் உட்பட கூ ஞா இதந் செ [ம]லையா- ளன்குண்டில் தடி உ-னல் கூ ஞா இதந் கூ அடைச்செற்றங்குண்டில் கூ எ[ா]ய இதந் கூ பருப்பைக்கழுவல் கூ உா இத-
- 9 ந் ஁ நகிமுழாந் குண்டில் கூ [எ]ாய இதந் ஁ கால் கண்டராதித்த[த்\*]கு தடி பலவினால் கூ ஞா இதந் செ எத்தச்செறு கூ ஞா இதந் கூ குண்டில் கூ அய இதந் ஁ குண்டில் கூ [உ]ாநய இதந் செ குண்டில் கூ [ா]உய இதந் கூ குண்டில் கூ ஞாசய இதந் கூ குண்டில் கூ ஞாஉய இதந் கூ ஆத்திச்-
- 10 செறு கூ ஞா இதந் செ முடப்பளிக்குண்டில் கூ [ா]உய இங்குவிட்டு செ [எ]ரு- வம்பொகி கூ ஞா இதந் செ எருவம்பொகி கூ ஞா இதந் செ அச்சங்குண்டில் கூ ஞாஉய இங்குவிட்டு செ பெக்கழுவல் கூ ஞா இதந் செ செரிசாத்தி கூ ஞா இதந் கூ செரிசாத்தி கூ சா இதந் கூ மன்றடி குண்டில் தடி ஁-
- 11 னல் கூ ஞா இதந் கூ கொயிலாந்பட்டி கூ அா இதந் கூ கொயிலாந்பட்டி கூ உாநய இதந் கூ பள்ளிச்செறு கூ ஞா இதந் கூ வெலஞ்செறு கூ உாஅய இதந் கூ வெலஞ்செறு கூ உாசய இதந் கூ பவழத்தாள் கூ [உ]ாசய இதந் கூ [ப்] பவழத்தாள் கூ ஞாசய இதந் கூப் பவழத்தாள் கூ ஞா இதந் வடடெ நா-வ- [ல்]ச்செறு கூ சா இ-
- 12 ங்குவிட்டு செ மதகஞ்செறு கூ ஞா இதந் செ மதகஞ்செறு கூ ஞா இதந் செ மன்றடி குண்டில் தடி ஁-னல் கூ ஞாசய இதந் செ குராம்பள்ளம் கூ உா இதந் செ குராம்பள்ளம் கூ உா இதந் செ குண்டில் உட்பட கூ ஞா இங்குவிட்டு வடக்கு நிரலுகால் குண்டில் கூ சய ஆக வாசி எற்றி கூ உயசந்-
- 13 னல் நிலம் பன்னிரண்டு வெலியும் பழ(ந்)செவதாநம் நிலம் எட்டு வெலியும் ஆக நிலம் இருபது வெலியும் மஞ்சள்பட்டில் இந்நாயநார் தெவதாநம் நிலம் இரண்டரை வெலி- யும் ஆக நிலம் உயஉஇ இது பன்றொஹைரா றகெஷ ||

## No. 67.

(A.R. No. 63 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஹுஷ் ஹீ [||\*] திரபுவனச்சகரவதிகள் ஹீவிசுமசொழதெவற்கு யாண்டு பதினாறுவது ஐயங்கொண்டசொழமண்டலத்து பலகுன்றக்கொட்டத்துத் தென்னாற்[றார்] நாட்-

<sup>1</sup> The word தடி is denoted by the symbol தா.

<sup>2</sup> This symbol stands for *kulī*.

<sup>3</sup> This perhaps stands for மெற்கு or மெல்

<sup>4</sup> This symbol denotes வடசுகு (?).

<sup>5</sup> May be an abbreviation for கிழக்கு.

<sup>6</sup> This symbol stands for தெற்கு.

- 2 செ சீயமங்கலத் தானுடையார் தூணுண்டார்சூச் செங்கெணி நாலாயிரவன் அமமையபப-  
ணை ராஜெஞ்சொழ்ச்சம்புவராயனென் திருவடி-யாம ஸ்திக்கு அமு-
- 3 துபடி உள்ளிட்ட அழிவுக்கு இத்தெவர் தெவதானம் உள்ளூர் நிலமும் அருந்தொடும்  
சிறுபாடிகாவல் கண்காணி மாப்பதக்கு வெட்டி உள்ளிட்ட சில்லாயங்களால் [செரும்  
நெ]-
- 4 வலு ஸ்ரீபண்டாரத்திலெ கூட்டி திருவடி-யாமபூஜையு மமுதுபடியுஞ் சனூர்திதவரை  
செல்லும்படி கல்வெட்டி விட்டென் என் வஸ்தி விக்கடமை கொள்வா[ன் கங்]-
- 5 கையிடை குமரியிடை செய்தார் செய்த பாவங் கொள்வார் இது பநூலெஹூ ரகைசு  
||உ

## No. 68.

(A.R. No. 64 of 1900).

IN THE SAME PLACE.

- 1 பூமெ[வு]வளர் திருப்பொன் மார்வு புணர நா(ம்)மெ[வு] கலைமகள் நலம்-
- 2 பெரி[து\*] சிறப்ப விசையாம[கள்] வெல்புய[த்] திருப்ப விசையம் செல்வியும்) மெ-
- 3 [ண்டிசை விள]ங்க [ங்]ருபர் வன் [தி]மஞ்ச நிணி[ல]மடந்தையைத் திருமணம்
- 4 [புணர்]ந்[து] சீர்வளர் தருமம் மணமுடி சூடி மல்லைஞாலத்[து]ப் பல்லயிர்-
- 5 க்கெல்லாம் [எ]ல்லையி வின்ப மியல்வி[னில்] வெய்து வெண்[கு]ட நி[ழற்ற]-
- 6 ச் செங்கொ லொச்சி வாழி பல்லாழி யாது நடப்பச் [சம்பொன்] விர-
- 7 [ஸ்ரீ]ஜா[ஸ்ர]னத்துப் புவனமுழுதுடையா[ளொ]மெ [வி]ற்ற[ருந்தருளிய கொ]-  
விரா[ச]-
- 8 கெஸரிவதூரான திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழ-
- 9 தெவர்க்கு பாண்டு முன்றாவது செயங்கொண்டசொழமண்டலத்து [பலகுன்றக்]-
- 10 கொ[ட்\*]டத்தத் [வெ]தன்நாற்[றா]நாட்[டு]ச் சீயமங்கலத்து ஆனுடையார்[தந்]-
- 11 மிஸூமுடையா கொயிலிலெ சம்புபுரத்திருக்கும் பள்ளி செலவன்
- 12 இ[வ்]யூரிருக்கும் பள்ளி வெணுட்டரையனைக் கை[ப்\*]பிழையா வெ-
- 13 ய்து செத்தமையில் நாட்டவரும் சம்புவராயரும் கூடி இவ னி-
- 14 [வ்\*]வெணுட்டரையனுக்காகச் சாவவெண்டாம கை[ப்\*]பிழை புகுதுது இ-
- 15 துக்குத் தூணுண்டார் கொயிலிலெ அரைவிளக்கு வைக்கச்
- 16 [வெ]சால்ல அரைவிளக்கு[க்\*]கு பசு பதின றுருவும் பொறித்து [வி]ஸி-
- 17 [ய]ன் செல்வனென் சநஜிராதித்தவரை செல்வதா . . .
- 18 வ்வறம் இறங்காமற்க் காத்தார் சிரிபாத[ம்] தலை . . .
- 19 . [ன] இ[து] சி[ரி]ம[ரா] யெ[சு]வரீர் தன்மம் [||\*]

## No. 69.

(A.R. No. 65 of 1900).

ON THE NORTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவாய்க்கெழ்வி முன்னாக இருங்கொளப்பாண்டிநாட்டு மெற்-
- 2 கால்நாட்டுப் பருவூர்க்கூற்றத்து நெற்குப்பையான [தி]ருமுதுகுன்றத்த-
- 3 க் காணிஉடைய திருமெனிகளில் சிற்றமுர்உடையார் தொண்டர்
- 4 தியாகப்பெருமாள் பெண்ணாகிய பெருமாள் காங்கெயர்க்கு விஸூரவ-
- 5 ஸுஸுவஸூரத்துச் சித்திரைமாதமுதல் ஜயங்கொண்டசொழமண்ட-
- 6 லத்துப் பலகுன்றக்கொட்டத்துத் தென்னூற்றார்நாட்டுச் சீயமங்கலத்து
- 7 ஆனுடையநாயனார் தூணுண்டா[ர்\*]க்குத் திருவா[ச]லுக்கு வெண்டும் நன்மை செய்த
- 8 இதுக்கு இக்கொயிலிற் திருக்கை ஒட்[டி] திருமுன் ஒதுகையும் பல்லவன்-
- 9 திருவிதியில் தென்சிறகில் கிழ்தலையிற் சித்திரமெழிமடமும் காணிஆட்சியா-
- 10 கக் குடுத்தொம் இவர் நாள் ஒன்றுக்கு பதக்கு நெல்லும் ஆண்[டு] ஒ[ன்]றுக்[கு] பன்-  
[னிர]-
- 11 ண்டு பணமும் நம் பரிகரத்தார் பெ[றுமு]ரியாக பெற்று உஜூரதித்தவரையும் [நட]-
- 12 [க்கு]ம்படி சிலாவிசுதம் பண்ணிகுடுத்தொம் ஸூரத்தாரொம் இது பன்மாஹஸூ[ர\*]  
ரகைசு [||\*]



## No. 70.

(A.R. No. 66 of 1900).

ON THE SOUTH WALL OF THE SAME MANDAPA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமேவுவளர் திரு[ப்]பொன் மெவு புணர நாமெவு கலைமகள் நலம்பெரிது  
சிறப்ப விசையமாமகள் வ
- 2 ப்ப யிசையுஞ் செல்வியு[ம்\*] [எண்]டிசை விளங்க நிருபர் வந்திறைஞ்ச கிலமடந்-  
தையை திருமணம் புண[ர்\*]ந்து சிர்வளர் தழைப்ப மணிமுடி சூடி மல்[லை\*]-  
ஞாலத்து பல்லுயிற் கெவலாம எ[ல்லை\*]
- 3 மெய்து வெண்குடை நிழற்ற செங்கொ லொச்சி வாழிபல்லுயி யாதுநடப்ப செம்பொன்  
வீரவிஹாஸந[த்\*]து புவநிமுழுதுடையாளொடும் விற்றிருகருளிய கொவிராஜ-  
கெசரிவதர் [திரபுவநசகரவத்]
- 4 ங்கசொழ்தெவற்கு யாண்டு [கூ]||—
- 5 பெராஜர் நட்டு[வன்] வாசலவிண[க]வரையந் எழுவந் வயலூரி விருகும் காடந் மகந்  
. . . . . வெட்டை பொந[யி\*][ட]த்து எழு[வந் கைப்பிழை]யால் விரந்  
பட பந்நாட்டார் கூ[டி] . . . . . உடந் வெட்டை[ட]
- 6 தூணுண்டிசுசர[க்]கு அரைவிளக்கு [வை\*]வக்க சொல்லி இ[வ\*]விளக்கு[க்\*]கு சிலவாக  
இக்கொயில் சிவப்பிராம . . . . . யநு இவ்விளக்கு சந்திராதித்த[வரை\*]  
செல்வதாக விட்டெந் [||\*]

## Nos. 71 and 72.

(A.R. Nos. 67 and 68 of 1900).

ON THE NORTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE CENTRAL SHRINE OF THE SAME TEMPLE.

Published in *Epigraphia Indica*, Vol. VI, p. 320.

## No. 73.

(A.R. No. 69 of 1900).

ON THE ROCK IN THE NORTH-EAST CORNER OF THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப்பரகெசரிவன்மற்கு யாண்டு முன்-
- 2 றுவது பலகுன்[ற]க்கொட்டத்தக் [குன்ற]நாட்டு நெடு[ங்]-
- 3 குன்றமுடைய ஸ்ரீகங்கரையர் கங்ககுளாமணி என்னும் [பெ]ருடைய
- 4 மும்[முடிச்]சொழ்ச்[செ]ம்பியன் ஸ்ரீகங்கரையர் பலகுன்றக்கொ[ர]-
- 5 ட்டமும் [வெ]ண்குன்றக்கொட்டமும் சிங்கபுரநாடும் ஆளாநிற்க[க்]க சி[ய]-
- 6 மங்கலத்துத் திருக்கற்றளி[ர]ஹாஜெவர்க்கு ஒழுக்கவி நிசதம்
- 7 ஒருதிருவமுது காட்டுவதாக வத்த [பள்ள]ச்செறுவு இரண்டும்
- 8 இவைச்ச[க்\*]கு எல்லை கிழ்பாற் கெல்லை மடையன்களத்தின் தென்பாலை
- 9 குண்டி . . . . . மெற்குதென்பாற்க் கெல்லை ஆத்[தி] செறுவரண்டு பெர்
- 10 பன்செ . . . . . மெல்பாற்கெல்லை பள்ளக்கழுவலின் கிழக்கும் வட[பாற்-  
கெல்லை]
- 11 பெரங்காடிக்கு தெற்கும் . . . . . ராயர்எல்லையுள் எனப்பட்ட கிலமு[ம்\*]  
கணறும் தெவதானமாக
- 12 செய்தென் இச்செறுவு இரண்டும் ஊரொ(ம்)மும் இ[றை](ய்)யும் [எச்]சொறும்  
வெட்டிய்யும் அமஞ்-
- 13 சியு[ம்\*] மற்றும் எப்பெர்பட்டதும் கா[ட்]ட பிறுதொமாறொம் இதற்றிறம்பில் யஜு-  
[ர\*][வச]த்தில நிசதம் ஊ-
- 14 ர . க நூற்றெட்டுக் காணம் படுவதாகவும் குடிக்காட்டில நிசதம் இருபத்துநாலெ-  
கால் தண்டப்படு-
- 15 வதாகவும் நிருங் காலும் வெண்டாவென்று விலக்கப்பிறு . . . ம் அன்ற[ள்\*]  
கொவுக்கு இதற்றிறம்பில் நி-
- 16 சதம் கால் பொன் ம[ன்று]வதாகவும் [||\*]

## No. 74.

(A.R. No. 70 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] விரபாண்டியனை தலைகொண்-
- 2 ட கொப்பரகெசரிபந்[க] யாண்டு நாலாவது ப[ல]கு-

- 3 ன்[ற]க்கொட்டத்து தென்னாற்றார்நாட்டு சியம-  
 4 ங்கலத்து . . . ளளி எழுத்து தெவற்கு ஸ்ரீகங்கரையன்  
 5 . . . ன கங்குளாமணி யெனனும் பெருடைய முழுடி-  
 6 . . . . செம்பியன் சிய [க\*]ங்கரையன் திருக்கற்றளி மாதெ-  
 7 . . . . .<sup>1</sup>

## No. 75.

(A.R. No. 70-A of 1900).

IN THE SAME PLACE.

- 1 [ஹ்ஷீ] ஸ்ரீ [||\*] [கொ]க்கன[னரதெவ]ற்கு யாண்டு இருபத்திரண்டாவது சியமங்-  
 2 . . . . ஒழுக்கவிக்கு ஸ்ரீகன்னரதெவன் மகள்  
 3 . . . . [அ]க்கைபிஷேவி இ[வ\*]யூர் ஆளாநிற்க அகயஷேவி  
 4 . . இவாசு செதன ஒழுக்கவிசு வத்த நிலம் இ-  
 5 . . . பாடகமுலும் கற்குண்டி-லு[ம்\*] இதன்மசாதன-  
 6 . . . ஒழுக்கவி நீசதம ஒருதிருவமுது செலுத்துவி-  
 7 . . . . பவிக்கு வத்த நிலம் பெருங்குடி செலுவுமெ  
 8 . . . க்கு . . . லம் உள்ளிட்டு தடி பல . . . .  
 9 . . . விட்ட நிலம் இது பலவா எட்டு . . .  
 10 . . பிச்ச னிட்ட திருக்கற்றளி மா . . . .<sup>2</sup>

## No. 76.

(A.R. No. 71 of 1900).

ON THE EAST WALL OF THE MULESVARA TEMPLE AT TELLARU, SAME TALUK AND DISTRICT.

- 1 [ஹ்ஷீ] ஸ்ரீ [||\*] கொமாறபன்ம(ர)ான திருவனச்சகரவதிகள ஸ்ரீவிக்ரமபாண்டிய-  
 டெவர்-  
 2 க்கு யாண்டு ஆரவது ஜயங்கொண்டசொழமண்டலத்து வெண்குன்மக்கொட்டத்து  
 3 விக்ரமபாண்டியவளநாட்டு தெள்ளாறுநாட்டுத் தெள்ளாற்று உடையார் ஸ்ரீமுலத்தான-  
 4 ம்உடையார கொயிலில் கும்பிட்டு இருக்கும் திருமெனி செல்லப்பிள்ளை ஆண்டார்க்-  
 5 கு நாட்டவ(ர்)ரொம் விட்ட இ[வ\*]யூரில் குடிப்பற்றில் நிலத்தில் இவர்க்கு மடப்புறம்  
 இறைய-  
 6 வி ஆக விட்ட சனபூலே திருவினாள் கு[ழி] உரகூய-ம் இதன் கிழக்கு திணைப்பட்டி குழி  
 உர-ம் இஞ்சுவி-  
 7 ட்டு தென்கிழக்கு வதிக்கு மெற்கு தொட்டச்செறுவில் குண்டில் குழி சய ஆக குழி ஞா-  
 வை  
 8 க்ரு இன்நிலம் ஒருமாவும் காரும் பசானமும் வம்பு புனபயிரும் உட்பட பயிர்(ச்)-  
 செது-  
 9 காண்டு ஸ்ரீமான்மரியமாக அனைத்துவரிகளும் உட்பட சன்திராதித்தவரை ஆக இந்த  
 மடப்புற-  
 10 ம் நடக்க[க்\*]கடவதாக விட்டொம் நாட்டவ(ர்)ரொம் பணியால் பெரியநாட்டுவெளான்  
 எழுத்து இப்படிக்கு  
 11 பிள்ளை விக்ரமபாண்டிய மாவெலிவாணராயர் எழுதின கடையிடும் இதம் என்று இட்-  
 டது உ

## No. 77.

(A.R. No. 72 of 1900).

ON A SLAB SET UP AT THE FOOT OF THE VENKUNRAM HILL AT WANDIWASH,  
 SAME TALUK AND DISTRICT.

○ श्रीदेवदत्त ○

- 1 ॥ मैत्रे गोत्रे पवित्रे महिमवति हळवीड-  
 2 ॥ बल्लाळपृथ्वीपालेंद्रस्यान्ववाये सुम-  
 3 तिरवतरन् विठ्ठलशोणिपालः ॥ नि [शं]-

<sup>1</sup> The rest of the inscriptions built in.<sup>2</sup> The inscription is built in at the left end and bottom.



## No. 79.

(A.R. No. 72-B of 1900).

ON THE SAME SLAB.

- |    |                                      |    |                               |
|----|--------------------------------------|----|-------------------------------|
| 1  | ನೈತ್ರೇ ಗೋತ್ರೇ ಸವಿತ್ರೇ ಮಹಿಮಾವ-        | 22 | ವತ್ರೇ ಹಿಮಕ್ರತೌ ಪೌಷ್ಣೇ         |
| 2  | ತಿ ಹಳಬಿಡಬಳ್ಳಾಳಪ್ಪುಧ್ವೀ-              | 23 | ಚ ಮಾಸೇ ತಿಥೌ ಪಂಚಮ್ಯಾಂ          |
| 3  | ಪಾಳೇಂದ್ರಶ್ಚಾನ್ವನಾಯೇ ಸುಮ-             | 24 | ಬುಧವಾಸ[ರೇ] ಶತಭಿಷಜ್ಯಾಕ್ಷೇ ಚ    |
| 4  | ತಿರವತರನ್ ವಿಶ್ವಳಕ್ಷೋಣಿಣಿ-             | 25 | ಪಕ್ಷೇ ಸಿತೇ    ರತ್ನ ರವ್ಯಾ ಧವ-  |
| 5  | ಳಃ    ನಿಃಪಂಕಂ ಕೊಂಕಣೋ-                | 26 | ಳಾಚಳಸ್ಯ ನಿಕಟೇ ಸಾ ಹ್ಯವಗಂಗಾ-    |
| 6  | ವಿಫಲ್ವಬಮುಚಿ ಮುಚುಕುಂದಾ-               | 27 | ತಟೇ ಕಾನೋಜಿಕ್ಷಿತಿಪಾಳಕಸ್ಯ       |
| 7  | ಶ್ಯಮೇ ರಾಜ್ಯಮುಚ್ಚೈಃ ಸ್ತೃಳ್ಯಾಂ         | 28 | ಜನನೀ ಕೈಳಾಸಮಾನಾದಯತು            |
| 8  | ಪ್ರಾಭಾವನವಳ್ಯಾ(ಂ)ಮಲಭತೆ                | 29 | [೪*] ಆರಾಮಂ ಧವಳಗಿರೇಪಯ-         |
| 9  | ಖಿಲನಾದುರ್ಗಮಾಕ್ರಮ್ಯ ಸಮ್ಯ-             | 30 | ತಕಾಯಾಂ ಅಧ್ವನ್ಯಶ್ರಮಹ-          |
| 10 | ಕೆ    [೧*] ತದ್ಯಂಪಮೌಕ್ತಿ ಕಮಣೇಃ        | 31 | ರಮಂಚಪಾಭಿರಾಮಂ    ಮಾ-           |
| 11 | ಶ್ರಿತಕಾಮಧೇನೋಃ ಕಾನೋಜಿಣಿ-              | 32 | ತೆಂಡಾನ್ವಯತಿಳಕೋಭಮಾ-            |
| 12 | ಮ ವಹತಃ ಕ್ಷಿತಿಭಿರ್ತುರಂ-               | 33 | ತ್ ಭಕ್ತ್ಯಾ ಕಾನೋಜಿಕ್ಷಿತಿಪತಿರಾ- |
| 13 | ಬಾ    ರ[ತ್ನ]ಭಧಾ ವೈರುಚದಾಶ್ರಿ-         | 34 | ತನೋನ್ಮನೋಜ್ಞಂ    [೫*] ಆತ್ರೇಯ-  |
| 14 | ತರಾಜಮೌಳಃ ಗ್ವಾನೇಶ್ವರಾರ್ಯಗು-           |    | ಗೋ-                           |
| 15 | ರುಭಿಕ್ತಿಸುಸಾಪಮುಕ್ತಿಃ    [೬*] ಶ್ರೀಶಾ- | 35 | ತ್ರಜನುಷಾ ವಿದುಷಾಂ ವಾ ತೇ-       |
| 16 | ಳವಾಹನಪಕಾಬಿಧವತ್ರಾಣಾ-                  | 36 | ನ ಶ್ರೀವೇಂಕಟಾರ್ಯಮುಷಿನಾ ರ-      |
| 17 | ಂ ಯಾತೇಷು ಪೋಡಶತೇಷು ಗ-                 | 37 | ಘನಾಥ[ಸ್ತ]ರೇಃ ಪುತ್ರೇಣ ಶೇ-      |
| 18 | ತಃ ಪುಗಸಾತ್ ಅಪ್ಯಾದಿತಾರ ಚ              | 38 | ಷಗಿರಿನಾಥಪದಾಬ್ಜಭೂ-             |
| 19 | ಪಿ ಚ ನಿರ್ಗಳತೇಷು ವರ್ಷೇಷ್ವೀ-           | 39 | ಜಾ ಶ್ಲೋಕಾ ಯಮೇ ವಿರಚಿ-          |
| 20 | ಕೋನವಿಷದಿಶಿಯಂ ವಿಮುರೀ-                 | 40 | ತಃ ಸುಚಿರಂ ಜಯಂತು    [೬*]       |
| 21 | ಶ್ವರಾಬಂ    [೭*] ತಸ್ಮಿನ್ ಈಶ್ವರ-       |    |                               |

## No. 80.

(A.R. No. 73 of 1900).

ON A ROCK CLOSE TO THE DHAVALAGIRISVARA TEMPLE ON THE TOP OF THE SAME HILL.

- 1 ಋಷಿ ಪ್ರಿ ||\*|| ನಂತಿಪ್ಪೊತ್ತರಾಯ[ರಕ್]ಕ್ರ ಯಾಣ್ [೮]-
- 2 [೮]ವತು ವೆಣ್ಣುಕ್ರಂಹಕ್ಕೊಡ್ಡತ್ತು ವೆಣ್ಣುಕ್ರಂಹತ್ತು
- 3 ಉಹೆಯೆಯಾಂ ಎಮ್ಮುರ್ ಮಲಿಮೆಹಂಪ್ ಉದಾರಾ ನಾ-
- 4 ಕ[ಕ್]ತ್ ತೆಲಲಾರನಲೂಂ ಐಪ್ಪಿಕ್ಕಿಯುಂ ಪೊನ್ನು[ನ್]
- 5 ನೆಯ್ಯುಂ ಎಪ್ಪೆರ್(ನ್)ಪ್ಪಟ್ಟುಂ [ನ]ವ್ವಾಯಿಣಿ ಲೀರುತ್ತು
- 6 ವಾಘುಂ ತೊಸಿಯಾರ್ಕ್ರ ವಿತ್ತು ವಿಲಿಯಾವ[ರಾಣ]ಮ್ ಸೆ[ಯ]ತು ಕ-
- 7 ಒತ್ತೊಮ್ಮ ವೆಣ್ಣುಕ್ರಂ[ಹ\*]ತ್ತು ಉಹೆಯಾ[ಯಾ](ಮ್) ಮಿತ[ನ್]ಹೆಣ್ಣು[ಯಾ]-
- 8 ಮ್ ಉಣ್ಣುಕಾಯು[ಯ]ಮ್ ಪಟ್ಟುಕಾಯುಂ ಕಾಡ್ಡಾಮೆ[ಯ] ನಿ[ಲ]ಕ್ಕ[ರ]ತ್-
- 9 ತು ಮುನ್ಪು ನಿಹ್ಕವೆಯ ಮೆಯವೆ [೮]ಯಿರನ್
- 10 ಕಾಣಮಿಡ ವೊಡ್ಡುಕ್ಕುಡ್ಡೊತ್ತೊಮ್ಮ ಇತ್ತರ್ಮ-
- 11 ತ್ತೆ ಇಲಕ್ಕಿತ್ತಾನಡಿ ಎ[ನ್]ಮಲಿ ಮೆಲನ ||\*||<sup>1</sup>

<sup>1</sup> Below this inscription are the following two lines :-<sup>1</sup> ಋಷಿ ಪ್ರಿ ||\*|| ಋಷಿಪುಣಿ ಸೆಹ್ರುಪ್ಪೆಡ್ಡು ನಂತೆ ಪೆರುಂಕಾರಿಯ ಪುತು-<sup>2</sup> ಪ್ರಿಪಾಠ[೮]ದಿವರ್ಕ್ರ ಯಾಣ್ ಪತ್ತಾವತು ಪ್ರಿವೆಯ್ಕುನ್ತ ನಾಡಾಠ್ವಾನ್ ತೆವಿ ಪೆರುಮ್ ನಡುಂ-  
ಕೆ ಪುತು ||\*||

## No. 81.

(A.R. No. 73-A of 1900).

ON THE PORTALS OF THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருபுவனசக்கரவத்திகள் . . . . .
- 2 வற்கு யாண்டு ய[சு]-வது . . . . .
- 3 நக்கமராசமுடைய . . . . .
- 4 துகலூர் மானியம் பா . . . . . த்தநல்லூர்
- 5 கணிகிழ்பாக்கொவன் விழுப்பரையர் மகள்
- 6 ஆறச்சியாரம்மை இன்னாயு[ற்]க்கு . . . . .
- 7 டையாள சாத்தியருளி[ற்] நனதா . . . . .

## No. 82.

(A.R. No. 74 of 1900).

ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE OF THE SIVA TEMPLE AT VALLAM,  
SAME TALUK AND DISTRICT.

- 1 [ஸ்ரீ] ஸ்ரீ [||\*] திருபுவனசக்கரவத்திகள் ஸ்ரீ[ந்]தரபாண்டியதெவற்க்கு யாண்டு யெ-  
வது ஜயங்கொண்டசொழமண்ட-
- 2 லத்து வெண்குன்றகொட்டத்து வல்லநா[ட்]டு வல்லத்து ஆள்உடையார் திருவகத்திசுர-  
முடைய நாயனார்க்கு அத்தி[ப்\*]பற்று அழிபடைதாங்-
- 3 கி[ப்\*]பற்று நாட்டவரொம் வைத்த திருநுந்தாவிளக்கு ஐஞ்சு இந்த திருநுந்தாவிளக்கு  
ஐஞ்சுக்கும் திருவிளக்கு[ப்\*]புறம்ஆக இவ்வூர் இந்நாயனார் தெவதானநிலத்தி-
- 4 ல் பூசைபாதிக்கு பத்தில் ஐஞ்சு [நி]க்கி நீக்க[நின்ற\*] நிலம் பன்றிரடி[க்\*]கொலால்  
நில[ம்\*] இரண்டரையும் [இவ்]வூர் தெவதான கொல்லைநிலத்தில் பூசைப்பெறு நிக்-
- 5 கி நிக்கி உள்ள நிலமும் கடமை ஆயம் உள்ளிட்ட பல நெல்லுஆயங்களும் பொன்வரி  
காசகடமை உள்ளிட்ட பல காசஆயங்-
- 6 கணும் நாட்டுவரி நாட்டுவினியொகம் உட்பட எப்பெர்[ப்\*]பட்ட வரிகளும் திருநுந்தா-  
விளக்கு ஐஞ்சுக்கும் முதல்அடங்க(ல) இறையினியா-
- 7 க சந்திராதித்தவரை செல்வதாக விட்டொம் அத்திப்பற்று அழிபடைதாங்கிப்பற்று  
நாட்டவரொம் பணியால் நாட்டுக்குச் சமைந்து நாட்-
- 8 [க்\*]கணக்கு ஜயங்கொண்டசொழவெளான் எழுத்து உ

## No. 83.

(A.R. No. 75 of 1900).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] விஜய[ய\*] சாவிவாஹநாக வநுஷங்கனா ஸகாஷ்ட தநாகூடுக-மெல் செல்-  
லானின்ற விவொதிவநுஷ்ட வைகாசிமாதம் பன்[னி]ரண்டாந்தியதி பூஷ்டபகூத்து  
உஸ[த்ரி]யும் திங்கள்கிழமைபும் உத்திரமும் பெற்ற வுணுகாலத்திலெ படைவிட்டு-  
இராஜத்தில் அத்தி[ப்\*]பற்றில் வல்லம்
- 2 வல்லைஆண்ட நயினாற்கு திக்குநொக்கித் தெண்டன்பண்ணி ஸ்ரீநீலஹாமண்ட[ட\*]-  
லெஹா மெ[தி]நிம்சரகண்ட க[ட்\*]டாரிசானுவ சானுவ நரசிங்கையடிவலிஹாஅரசு-  
கள் நலிலித்துக் குடுத்த யஜ்-ஸாஸநம் இன்னயினார்க்கு செல்லுகிற வல்லத்து உ-  
[சை\*]டயார் திருவகத்திசுரமு[சை\*]டயநாயநார்
- 3 தெவதானம் னொச்சிலயெந்தல் நன்சை புன்சை நார்[ப்\*]பாகத்தெல்லையும் உள்பட ஆர்-  
அடங்கலும் சந்தி[ரூ]ராதித்த[ர்\*] வுள்ளவ[சை\*]ரயும் முதலடங்க வ[ரி]யில்
- 4 [ஸ்ரீ] ஸ்ரீவல்லத்து ஆறு[சை\*]டயார் திருவகத்திசுரமு[சை\*]டயநாயநாருக்கு னொ-  
[ரெ]ம்பை தெவதானம் அநெகதானம் [||\*]

## No. 84.

(A.R. No. 76 of 1900).

ON THE NORTH WALL OF THE FIRST PRAKARA OF THE VEDAPURISVARA TEMPLE AT TIRUVOTTUR,  
CHEYYAR TALUK, SAME DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருஹ[வ\*]நகரவத்திகள் ஸ்ரீராஜாயிராஜதெவற்க்கு யாண்டு நாலா-  
வது
- 2 ஜயங்கொண்டசொழமண்டலத்துக் காவியூற்கொட்டத்துக் காவியூர்நாட்டு ஆ-

- 3 னுடையார் திருவொத்தாருடையாற்க்குச் செங்கெணி விராண்டான் மகன் அத்தியா-
- 4 ண்டான் வெத்த திருநாவிளக்கு ஒன்றும் லஜாத்தவரை செல்வதாக விட்ட பசு முப்-
- 5 பத்திரண்டும் கைக்கொண்டு செலவிராஜகெசரியால நித்தம் உழக்கு நெய் கொயி-
- 6 விவெய் கொடுவது அளக்கக்கடவெனாக ஸம்மதித்து இப்பசு முப்பத்திரண்டு-
- 7 ம் கைக்கொண்டென் புலியார்பெரும்பாக்கத்தில் இருக்கும் இடையன் முன்றிலை-
- 8 க்கொன் மகன் சிராமநென் இப்படிக்க கிவை என் எழுத்து இது பன்மாறெ-
- 9 ஸ்ராத் ரகெஷு [||\*]

### No. 85.

(A.R. No. 77 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ராத் ஸ்ரீ [||\*] பூமெவி வளர்த் திருப்பொன் மார்வு புணர நாமெவு
- 2 கலைமகள் நலம்பெரிது சிறப்ப விசையமாமகள் வெல்புயத் திருப்ப இ-
- 3 சையின் செல்வி எண்டிசை விளக்க நிருபர் வந்தி[சை\*]றஞ்ச நிணிமடகை-
- 4 யைத் திருமணம்புண[ர்\*]ந்து சீர்வளர் தரும[ம்\*] அணிமுடி கவிசை மணிமுடி சூடி
- 5 மல்லேனாலத்து மன்நாயிற் கெல்லாம் எல்லையில் இன்பம் எல்விந் வெய்தி வெ-
- 6 ண்குடைநீழற் செங்கொ லொச்சி வாழி பலலாழி ஆழி நடப்ப செம்பொன் வீரலி-
- 7 ஹாஸநத்து புவநமுழுதும்உ[சை\*]டயாளொடும் விற்றிருந்தருளிய கொராஜகெச-
- 8 ரிபம்மரந திரிபுவநச்சக்கரவத்திகள் ஸ்ரீகொலாத்துங்கசொழ்தெவற்க்கு யாண்டு ஆ-
- 9 றுவது விருகவெட்டை பொருடத்தில சூற்றி மகன் கொ[ங்]கந் செல்வமுததரையன்  
எசடத்தில்
- 10 விருகத்தை தப்பி புலியனை [பட புலி]யன் பட்டவாறெ பன்னாட்டார் திரண்டு திரு-  
வொத்தா-
- 11 ர்உ[சை\*]டயார்க்கு செல்வமுத்த[தரைய]னை இடுவிச்ச பகைஅற விடுவிச்ச பசு(ப்) பதி-  
நாறு [||\*]

### No. 86.

(A.R. No. 78 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ராத் ஸ்ரீ [||\*] கொற்சடபன்மர் திரிபுவநச்சகூவதி ஸ்ரீவிரபாண்டியதெவர்க்கு யாண்டு  
நு-வது லிகுநநாயந்-
- 2 று வ-லுபுபகூத்த[து] வுதமையும் வெள்ளிக்கிழமையும் பெற்ற அத்தத்து நாள் ஜயங்-  
கொண்டசொடி-
- 3 மண்டலத்துக் காலியூர்கொட்டத்துக் [கா]ழியூர்நாட்டு உடையார் திருவொத்தாருடைய-  
நாயனார்-
- 4 க்கு பாலமுது நெய்அமுதுக்கு திருவொத்தாரில் மன்றாடிகளில் வெறுங்கைவென்றான்  
அல்-
- 5 லாண்டை மகன் ஐஞ்சாதான குழையா[க]ர(த)க்கொனும் என் தம்பி பிரமனான
- 6 திருஞானசம்ப[ந்]தக்கொனும் ஸ்ரீபண்டாரத்தில் நாங்கள் கைக்கொண்ட சாவாமுவா பசு  
சுயச-ம் இ-
- 7 ஷபம் இரண்டும் கைக்கொண்டு நாள் ஒன்றுக்கு ஆர[ண]தியாகியாலெ எட்டு நாழி  
பாலும்
- 8 உரிய நெய்யும் நாள்தொறும் என் மக்கள்மக்கள் வழியாக லஜா(ஆ)த்தவரையும்  
அளக்க[க்\*]கட-
- 9 வென் ஐஞ்சாதான் குழையாகக்கொனும் பிரமன் திருஞானசம்பந்த[க்\*]கொனு[ம்\*]  
இவ்விருவரொம் இவை குழையா-
- 10 [க]ர[க்]கொன் எழுத்து இவை திருஞானசம்பந்தக்கொன் எழுத்து இது பன்-  
மாறெஸ்ராத் ரகெஷு [||\*]

### No. 87.

(A.R. No. 79 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ராத் ஸ்ரீ [||\*] திருவாவநச்சகூவத்திகள் ஸ்ரீகொலாத்துங்கசொ-
- 2 முடிவற்க்கு யாண்டு யக-ஆவது ஆளுடையார் திருவொத்தாரு-
- 3 டையநாயநாற்க்கு[சு] செய்யூர் முரிவந் பல்லவராயந் வைத்த

- 4 திருந்தாவி[ள\*]க்கு ஒன்று[க்\*]கு பர[ா]சூர்நாட்டு இருங்கலை அரைகு[ரு]டை-
- 5 யான்பக்கல் கொண்டு விட்ட நிரலில் கருப்புச்செறுவு[ம்] திருவெ-
- 6 கம்பமுடையாதும் தொட்டச்செறுவு[ம்\*] தடி ந-நால் குழி ஆயிரமு-
- 7 ம் ஊராழித்தவரை செல்[வ]தாக கொண்டு விட்டமைக்கு இ-
- 8 வை அரைகுருடையாந் எழுத்து இது பம்[ர\*]ஹேஸூர ரகெசு [||\*]

## No. 88.

(A.R. No. 80 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவடவநகரவதி-கள் ஸ்ரீவிராஜேந்ரசொழிவெற்கு யாண்டு  
உ-ஆவ-
- 2 து ஜயங்கொண்டசொழமண்ட[ட\*]லத்தக் காலியூர்க்கொட்டத்து காழியூர்நா-
- 3 ட்டு திருவொத்தூர் ஆலுடையார் திருவொத்தூருடையாற்குத் திருநகாவிளக்கு ஒன்று-
- 4 க்குச் செங்கெணி அத்திமல்லந் அம்மைஅப்பந் விட்ட பசு முப்பதும் அத்தியாந  
கொளாககநல-
- 5 லாப்பரிக்கிரகத்து நிலையுடைய பெண்டுகளில் வம்புமுத்தாள் மகள் நா-
- 6 ச்சி வைத்த திருநகாவிளக்கு ஒன்றுக்கு விட்ட பசு முப்பதும் அனுக்காலூரில் இருக்கும்
- 7 வெள்ளாளந் களத்தூர்கிழவ துடையாந் வைத்த திருநகாவிளக்கு ஒன்றுக்கு விட்ட பசு  
முப்பதும் ஆக பசு
- 8 (த்)தொண்ணூறுங் கைக்கொண்டு திருநகாவிளக்கு முன்றுக்குச் செல்விராசகெசரியால்  
நாளொன்<sup>1</sup>

## No. 89.

(A.R. No. 81 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவடவநகரவதி-கள் ஸ்ரீராஜாயிராஜேவெற்கு யாண்டு எட்டாவது  
உடையார் திருவொத்தூருடையாற்கு
- 2 களத்தூர்கொட்டத்து தநியூர் ஸ்ரீமதுராசுசசதுவெ-ஹிமங்கலத்துப் பிடாகையாந  
மதுவூற் குடிப்பள்ளி
- 3 சாமனன் மும்மலராயன் மகன் அருமொழிதெவனாந பள்ளிக்கட்டு மும்மலராயன்  
திருநகாவிளக்கு ஒன்றுக்-
- 4 கு விட்ட பசு முப்பத்திரண்டும் கைக்கொண்டு செல்விராசகெசரியால் நித்தம் உழக்கு  
நெய் ஊராழித்தவரை கொ-
- 5 யிலெ கொடுவனு அளக்க[க்\*]கடவெனாக ஸம்மதித்து இப்பசு முப்பத் . . . . .  
. . . . . ண்டென் புலியார்பெரும்பாக்-
- 6 கத்தில் இருக்கும் இடையன் கிரகெ திருவெண்காட்டுக்கொ[நென்] இப்படிக்கு இவை  
எந் எழுத்து இது பன்ரோஹே[ஸூ\*]ர [ரகெசு ||\*]

## No. 90.

(A.R. No. 82 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதுராந்தகப் பொத்தப்பிச்சொழன் ஒலை ஜயங்-
- 2 கொண்டசொழமண்டலத்து நா[ட்\*]டவர் கண்டு இரண்டாவது ஐ-
- 3 ந்பசிமாதமுதல் தெவதானம் திருவிடையாட்டம் அகரப்பற்றும்
- 4 திறப்பும் வன்னியப்பற்றும் உட்பட நாட்டுக்குத் தன் வரிதையிலெ பெ-
- 5 வி அறுகலநெல்லு விட்டொம் இன்னாள்முதல் இப்படியால் உள்ள நெல்-
- 6 லு<sup>2</sup>

## No. 91.

(A.R. No. 83 of 1900).

ON THE SOUTH WALL OF THE SAME PRAKARA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப்பெருஞ்சிங்கதெவற்கு யாண்டு உய-தாவது லாகாங்கசைவா-  
வாயு-ஹ் காஞ்சிக்குறி திருவெகம்பமுடையாரான

<sup>1</sup> The inscription is incomplete.<sup>2</sup> The inscription is left unfinished.

- 2 என்காம்பிரபட்டர் உடையார் திருவொத்தாருடைய நாயநா[ர\*]க்கு வைத்த திருநுந்தா-  
விளக்கு ஒன்றுக்கு பசு முப்பத்துஇரண்டுக்கு இ-
- 3 க்கொயில் திருவ[ண்\*]ணழிகை ஸலெயொம் இவர்பக்கல் கைய[க்\*]கொண்ட பொன்  
இருபத்துநாற்கழஞ்சு இப்பொன் இருபத்துநாற்-
- 4 கழஞ்சும் கையற கைய[க்\*]கொண்டு இத்திருநுந்தாவிளக்கு ஒன்றும் ஊராஜிதையரை  
செலுத்தக்கடவொம் திருவுண்ணழிகை
- 5 ஸலெயொம் இவை தில்லைநாயகப்பட்டன் எழுத்து இவை சதாஸிவப்பட்டன் எழுத்து  
இவை திருவிக்கரப்பட்டன் எழுத்து இவை டெவலிவாரிணி-
- 6 பட்டன் எழுத்து இது ஸ்ரீஹைசார ரகைசு [||\*]

### No. 92.

(A.R. No. 84 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீஹைசார ரகைசு [||\*] ஸ்ரீஹைசார ரகைசு திருவொத்தாருடைய நாயநா-  
உய[க்]-வது உடையார் திருவொத்தாருடையநா-
- 2 யனார்க்கு உத்தரனமெலூர் அருமொழிதெவப்பெருந்தெருவில் வியாபாரி கருமலூர்  
வழக்கன் திருவெகம்பமுடையான் திருப்புவிலை-
- 3 முடையானென் குடுத்த மூன்றுநிலைக் குத்துவிளக்கு பாத முட்பட இடை ஈருய-ல  
இதிலெரியுந் திருநுந்தாவிளக்கு ஒன்றுக்கு
- 4 பொன்னிட்டு கொண்டு வி[ட்\*]ட நிலக்கடமை கொண் டெயமெரிக்க வெண்குன்றக்-  
கொட்டத்துச் சொற்றுப்பாக்கத்து தலைவரிசைப்பற்றிற் தி .
- 5 றுமார்பனும் தினைச்செறுவும் புதுச்செறுவும் பனஞ்செறுகுண்டி வுட்படத் தடி  
நாவினாற் குழி து இக்குழி ஆயிரத்தால்
- 6 வந்த<sup>1</sup>

### No. 93.

(A.R. No. 84-A of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீஹைசார ரகைசு [||\*] ஸ்ரீஹைசார ரகைசு திருவொத்தாருடைய நாயநா-  
ய[க்]-வது உடையார்
- 2 திருவொத்தாருடையநாயனார்க்கு விளத்தார்கழுவன் செந்தாமரைக்கண்ணந் தொண்-  
டைமாரா [வ]ர-
- 3 ர்ப்பித்துக் குடுத்த திருக்குத்துவிளக்கு இரண்டி லெரியுந் திருநுந்தாவிளக்கு இரண்டுக்கு  
நிலக்கடமை
- 4 கொண்டு உலய மெ[ரி]க்க இவரிடுவித்த வெண்குன்றக்கொட்டத்துக் கொவலூர்நாட்டுச்  
செங்காடுச் சிறெரி-
- 5 த்தாம்பு நிர்வதியில விழுந்த காலுக்கு கிழக்கு முடொங்கு குழி<sup>2</sup> உாருய இதன் வடக்கு  
வானிகுண்டில் குழி ஈசாயடு இதன் வட[க்\*]கு கும-
- 6 முபட்டி தடி இரண்டினாற் குழி சாசயெ இதன் மெற்கு பல்விசுண்டில் குழி உாருய  
இதன் வடக்கு கெசவவிளாகங் குழி சாசய இதன் வடக்கு
- 7 பொன்னன்குண்டில குழி ஈசயெ இதன் வடக்கு ஆளுடையாள்குண்டில குழி ஈ[ச]ய  
ஆக குழி உசயடு இன்னிலத்தால் வந்த கடமை-
- 8 யும் வெட்டியுள்ளிட்ட நெலலாயமுந் காசாயமு முட்படத் தந்த [தி]ருமுகப்படியெ  
இந்த வுடல கைக்கொண்டு ஊராஜிதையரை செ-
- 9 ல்வதாக சிவாஹெவெ பண்ணிக்குடுத்தொம் திருவுண்ணழிகை ஸலெயொம் இது பன்-  
மாஹைசார ரகைசு [||\*]

### No. 94.

(A.R. No. 85 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீஹைசார ரகைசு [||\*] திருவொத்தாருடைய நாயநா-  
டாவது ஜயங்கொண்டசொழமண்டலத்துக் காலியூர்க்கொட்டத்துக் காலியூர்நாட்டுத்  
திருவொ-
- 2 த்தாருடையார்க்கு நடுவில்நாட்டு வெசாலிநாட்டு வாகூரில் இருக்கும் மன்றடி பாதாளி  
எச்சில்நம்பியான அமுதவலவக்கொன் வைத்த திருநுந்தாவிளக்கு ஒன்றுக்கு விட்ட

<sup>1</sup> The inscription stops here.

<sup>2</sup> The word குழி is expressed by a symbol.



- 3 ஆடு தொண்ணூறு ஆடு தொண்ணூறும் கைக்கொண்டு இத்திருநந்தாவிளக்கு ஒன்றும்  
வஜ்ராஜித்யவரை செலுத்தக்கடவெனக் கைக்கொண்டென் இத்தெவர் திருந-
- 4 ந்தாவிளக்குக்குடி திருவெண்காட்டுக்கொனென் இவை என் னெழுத்து இது பன்மா-  
ஹஸூர ரகெஷ ||—

## No. 95.

(A.R. No. 86 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீஜாநாராயணநாமினே ஸ்ரீநாராயணநாமாய  
2 காசிநாராயண நாமாய நாராயணநாமாய  
3 ஸ்ரீநாராயணநாமாய || ஸ்ரீநாராயணநாமாய  
4 ஸ்ரீநாராயணநாமாய நாராயணநாமாய  
5 ஸ்ரீநாராயணநாமாய நாராயணநாமாய [||\*]

## No. 96.

(A.R. No. 87 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீநாராயணநாமாய [||\*] ஸ்ரீநாராயணநாமாய நாராயணநாமாய விளங்க ஜயமாதா விரும்பத்  
தன்னிருபதுமலர் மன்னவர் சூட மன்னிய வுரிமையா[ல்] மணிமுடி சூடிச் செங்கொல்  
சென்று திசைதொறு நட-
- 2 ப்ப வெங்கலி நீங்கி மெய்யறந் தழைப்பக் கலிங்க ரிரியக் கடாமலை நடாத்தி வலங்கொ  
ளாழி வரையாழி நடாத்தி இருசுடரளவும் ஒருகுடை நீழற்ற வீரவிஹாஸநத்து  
முக்கொக்க[ழ]-
- 3 ராநடிகளொடும் வீற்றிருந்தருளிய கொப்பரகெசரிபம்மராந திருவவநகரவத்திகள்  
ஸ்ரீவிசுமசொழிவெற்கு யாண்டு ஆறாவது எதிராமாண்டு ஜயங்கொண்டசொழி-  
மண்டலத்துக் காலியூர்க்-
- 4 கொட்டத்துக் காழியூர்நாட்டுக் குடநகர் ஊரொம் ஊர்க்குச் சமைந்து இவ்வூர்ப் பெருந்-  
துறைஉடையான் இரவி எழுவநெனும் எழுவன் உலகுடையாநெனும் எழுவன்  
இரவிஎனும் எழுவன் பிள்ளைநம்பிஎ-
- 5 னும் பெருந்துறைஉடையான் உலகுடையான் வாழ்வந்தாநெனும் உள்ளிட்ட ஊரொம்  
இவ்வூர் யாண்டு ஆறாவது பெருவெள்ளங்கொண்டு ஊரும் பொகமு மழிந்து அநநூ-  
பட்டு இவ்வூ ரிறை இறுக்கைக் குட-
- 6 விலாமையில இவ்வூர் நீர்நிலம் கொடுபாட்டுத் தென்கழநியில கிழ்பாறகெல்லை ஈகைச்-  
செறுக்கனுக்குக் கிழக்கு நட்டகலலுக்கு மெற்கும் தென்பாற்கெல்லை திருவொத்தூர்  
எரி செம்பியன்-
- 7 மாதெவிப்பெரெரியிலினும் திருவொத்தூர்க்கு நீர்பாயுங் கெசவவாய்க்காலுக்கு  
வடக்கும் மெல்பாற்கெல்லை புளியஞ்செறுவுக்கும் ஆலஞ்செறுவுக்கும் கிழக்கு நட்ட -  
கலலுக்கு\*
- 8 கிழக்கும் வடபாற்கெல்லை கொவன்செறுவும் கருணாகரன்செறுவுக்கும் தெற்கு நட்டகல்-  
லுக்கு தெற்கும் இந்நாற்பெர்எலலைக்கும் உட்பட்ட நீர்நிலமும் வரம்பும் காடும் கள-  
ரும் மெடும்
- 9 மெநொக்கிய மரமும் கீழ்நொக்கிய கிணறும் திருவிலகளந்த ஸ்ரீபா[த]க்கொலால் குழி  
இரண்டாயிரமும் பெறுவிலைக்காணங் கிழ[ரை\*]கச்செலத் தந்து விற்றுத்தரக் கொள்-  
வீருளீரொ வென்று கூற இம்-
- 10 மொழி கெட்டு எதிர்மொழி குடுத்தொன் இங்கநாட்டு நட்டுவாய்க்குடி நட்டுவாய்க்குடை-  
யான் ஆதித்தன் உய்யவந்தாநெ நானுறொ ஆறுடையார் திருவொத்தூருடையாரைக்  
கும்பிட்டு சிவலிஹாஜ[த]-
- 11 ம் பண்ணியிருக்கும் தவஸி விடையின்மெல்வருவானுக்கும் இவந் வஸுத்தார்க்கு[ம்\*]  
மடப்புறமாக இப்பூமி பெறுவிலைக்காணங் கிழிகைச்செலத்தந்து கொள்வெநென முந்-  
கூறிய பெருந்துறை உடையார்க்குப் பெறுவிலை-
- 12 க்காணக் கிழிகைச் செலக் குடுத்த அன்றாடு நற்கா[சு] இருபத்தஞ்சு மாவணக்களியெறக்-  
கொண்டு இவ்வொரு வெளி நிலமும் இறையிலியாக நட்டுவாய்க்குடையான் ஆதித்தன்  
உய்யவந்தாந் விடையின்மெல்வருவானுக்கு மடப்புற-
- 13 மாக விட விற்றுக் குடுத்தொம் கு[ட]நகர்ஊர்க்குச்சமைந்து பெருந்துறைஉடையார்க-  
ளொம் இந்நிலத்துக்கு[ப் பு]ணற்காலாலும் ப[ள்\*]ளக்காலாலும் நீர்பா[ய]ப் பெறுவ-  
தாகவும் ஆற்றெத்தமிட் டிறைக்க கொலலை[யி]ற் க[ா]லபெறுவதாக-

- 14 வும் இந்நிலத்துக்கு எச்சொற்றுக் கூற்றுநெல் வெட்டி முட்டையாள்ச் சென்னி ரமஞ்சி யுள்ளிட்ட எப்பெ(ர)ற்பட்ட திருக்கொற்றவாய்தலாற் பொந்த குடிமை சொல்லப்-  
பெறாதொமாகவும் இத்தன்மத்துக்கு இடையூறு வாராமற் காக்-
- 15 க[க்\*]கடவொமாகவும் இடையூறு வரிற் யஜீ-பாஸநத்திலே நித்த மஞ்சாடி பொன்  
மன்றப்பெறுவதாகவும் மன்றுபாடு இறுத்தும் இத்தன்மம் சந்திராதித்தவரை நிலை-  
நிரு[த்\*]தக்கடவொமாக ஒரு காலாவது மிருகாலாவ-
- 16 து முக்காலாவதும் விற்றுக்குத்தொம் குடநகர்ணர்க்குச் சமைந்து பெருந்திறைஉடை-  
யார்களொம் இத்தன்மம் ஸ்ரீபதூஹஸூர ரகெஷ ||—

## No. 97.

(A.R. No. 88 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமலை மிடைந்து பொன்மலை திகழ்தரப் பாமலை மலிந்த பன்மணித்-  
திரள்புயத் திருநீலமடந்தையொடு ஜயமக ளிருப்பக் கனவரைமார்வந் தனதெனப்  
பெற்றுத் திரு-
- 2 மக ளொருதனி யிருப்பக் கலைமகள் சொற்றிறம் புணர்ந்த கற்பினளாகி வீருப்பொடு  
நாவகத் திருப்ப அகிலபுலனமுங் கவிப்பதொர் புதுமதி பொல வெண்குடை மீமிசை  
நிழற்றத் திசைதொறுந்
- 3 திகரியொடு செங்கொல் நடப்பக் கருங்கலி யெ[ய]ரளித்துப் பிலத்திடைக் கிடப்பக்  
குளத்திடைத் தெலுங்கவிமன் விலங்கல்மிசை எறவுங் கவிங்கர் பூமியைக் கனலெரி  
பருகவும் ஐயம்ப[டை]ப் பருவத்து வெ-
- 4 ம்படை தாங்கி வெங்சைமண்டலத் தாங்கினிதிருந்து வடதிசை வடிப்படுத்தருளித்  
தென்றிசைத் தருமமுந் தவமுந் தானமுந் தழைப்ப வெதமும் மெய்மையு மாதியுகம்  
[டு]பாலத் தலைத்தலை சிறப்ப வந்து சுடர்மணி-
- 5 மகுடம் முறை[சை\*]மயிற் குடி மன்னுயிர்க்கெல்லா மின்னுயிர் தாய்பொற் றண்ண[ளி]  
பரப்பித் த[ணி] வந்து த[ன] கொற்றவாய்தலப்புறத்து மணிநா வொடுங்க முரசம்  
முழங்க விசயமும் புகழும் மென்மெ லொங்கச் -
- 6 சழியர் வெஞ்சரம் புகச் செர[ல]ர் கடல்புக அழிதரு சிங்கணர் அஞ்சி [நஞ்ச]ச[ல]மரக்  
கங்கர் திறையிடக் கன்ன[டர்] வெ[ன்னி]டக் கொங்க ரொதுங்கக் கொங்கணர் சா[ய]  
மற்றெத்திசை [மன்ன]ரு[ந்] தந் தந் [த]மக் கரணை-
- 7 னத் திருமலர்ச்செவடி [உரி[சை\*]மயி விறைஞ்சுத் தொ[ல்]லை எழுலகுந் தொழுதெழத்  
தொன்றிய முல்லை வா[ள்]நகை முக்கொக்கிழாநடி உமையொடு சங்கரன் இமையச்-  
சமையத் திருந்தனநெனப் பொருந்தி உடநிருப்ப ஆ-
- 8 ங்கவன் மகிழுங் கங்கையொப்பாகிய தெரி[வ]யர் திலதந் தியாகபதாகைபுரிசுழல் மடப்-  
பிடி புனிதகுணவனிதை திரிபுலனமுழுதுமுடையா ளவன் திருவு[ள்ள]த் தரு[ள்]-  
முழுதுமுடையா[ள்ள] உடநிருப்ப வீரலிஹாலஸனத்-
- 9 [து] முக்கொக்கிழாநடிகளொடும் வீற்றிருந்தருளிய கொப்பரகெஸரிவ[து]ராந திரஹ-  
வநச்சக்[கர\*]வர்த்திக[ள்] ஸ்ரீவிக்கிரமசொழி[உ]வர்க்கு யாண்டு [எ]ட்டாவது  
ஜயங்கொண்டசொழமண்டலத்துக் காலியூர்க்கொட்டத்துக் காயிரம்பெடுநாட்டு அரி-  
யாலூர் ஊரொம் ஊர்க்குச்சமையந்து ஆணிகிழவன் எறன் பிச்ச-
- 10 னும எறன் நிமத்தனும் நிமத்தன ராஜசிங்கதெவனும் தியம்பன் குராவனும் நிமத்தன்  
காக்குநாயகனும் இவ்வனைவொம் எங்கனூர் பட்டிறைப் பட்ட[சை\*]மயாலும் அடுத்-  
தவாண்டைச் செலவு கொயிற்றமர் தவிரா[சை\*]மயாலும் நாங்க ளெங்கனூர் அம்-  
பலத்திருந்து இவ்வூர்க்குக் காண்கொள்வார்க்கு விற்-
- 11 றுக்குத்தும் இறையிவிசெய்வார்க்கு விற்றுக்குத்தும் இறையிறுப்பொமெ யென்று  
ஆணிகிழவன் எறன் பிச்சனும் எறந் நிமத்தனும் நிமத்தன் ராஜசிங்கதெவனும்  
தியம்பன் குராவனும் நிமத்தன் காக்குநாயகனும் இவ்வனைவொம் ஸ்வலித்து இருந்து  
இறையிவி நிலவிலையாவணக் கையெழுத்து இவ்வூர்ப்பி-
- 12 டாகை தண்டலத்துக் [கி]ழ்கழனிக்குக் கிழக்கு நட்ககல்லுக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை  
தண்டலத்தினறும் வெ[ல்]மெறப் பொன வழிக்குத் தெற்கு நட்ககல்லுக்குத் தெற்-  
கும் கீழ்பாற்கெல்லை கார்மான்காலுக்கு மெற்கு நட்ககல்லுக்கு மெற்குந் தென்பாற்-  
கெல்லை மழவராயப் பெரி அரயன் கொல்லையில் -
- 13 தற்கில் ஒழுங்[சை\*]கயில் நட்க கல்லுக்கும் இந்நாற்பெர்எல்லைக்கு நடுவுப்பட்ட கொல்-  
லைத்தறை காடுவெட்டி(ய்)க் கட்டைபறித்து மெடும் பள்ளமும் திருத்தி நீர்நீலமாகப்  
பதிநாறுசாண்கொலால் குழி நாலாயிரம் இந்நிலத்திற்குத் தென்கிழக்குக் குடிஇருப்பு  
இக்கொலாற் குழி இருநூற்றையம்பதுமாகக் குடி நா-

- 14 லாயிரத்திருநூற்றையம்பதும் எம்மிவிசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காச இருபது இக்காச இருபதும் ஆவணக்களியெ கிழிகைச்செலத் தந்து இறைஇலியாக நாங்கள் விற்றுத்தரக் கொள்வி ருளிரொவென்று கூற இம்மொழி கெட்டு எதிர்மொழி குடுத்தொன் திருவொத்தாருடையாரைக் கும்பிட்டிரு-
- 15 [க்\*]கும் தவலி சொழமண்டலத்[து\*]க் கெயமாணிக்கவளநாட்டு மருகல்நாட்டு வைப்பூர் வைப்பூருடையான் தெவந் விடையின்மெல்வருவானென் யானிரொ உங்கள் கொல்லை நிலத்துக்கு வடபாற்கெல்லை தண்டலத்[தி]நின்றும் வெல்மெற்பொன பெருவழிக்கு தெற்கும் கிழ்பார்[க்\*]கெல்லை கார்மாங்காலு-
- 16 க்கு மெற்கு தென்பாற்கெல்லை மழவராயப்பெரியரையந் கொல்லையில் தெற்கில் ஒழுங்கைக்கு வடக்கு மெல்பாற்கெல்லை தண்டலத்துக் கிழ்கழிக்கு கிழக்கும் இந்நார்பாற்கெல்லை நடுவுபட்ட நிலம் பதிநாற்சாண்கொலால் நிர்நிலமாகக் குழி நாலாயிரமும் இந்நிலத்துக்கு குடியிருப்பாக நத்தங் கு-
- 17 ழி இருநூற்[சை\*]றம்பதும் ஆக குழி நாலாயிரத்திருநூற்[சை\*]றம்பதும் காலியூற்கொட்டத்துக்காழியூர்நாட்டு திருவொத்தார் ஆளுடையார் திருவொத்தார்ஹொதெவர்க்கு திரு விதிபணிசெய்யுந் திருவிதிஆண்டார்களுக்கு அமுதுசெய்கைக்கு திருவிதிமடப்புறமாக ஆதிஉலாஸஸுணையூரவிலையாக எம்மி விசைந்த விலைப்-
- 18 பொருள் அன்றாடு நற்காச இருபதும் யானிடக்கொண்டு இறையிலியாக நங்கள் விற்றுத்தரக் கொள்வெநென்று பிற்கூற முற்கூறிய காலியூற்கொட்டத்து காயிரம்பெடுநாட்டு அரியாலூர் ஆணிகிழவந் எறந் பிச்சதும் எற[ந்\*] நிமத்தநும் நிமத்தந் இராசிங்கதெவது[ம்\*] நிமத்தந் குராவதும் நிமத்தந் காக்கு-
- 19 நாயகதும் இவ்வணவொம் ஊற்கு சமைந்து எங்கள் காணியாந தண்டலத்துக் கடைக்கழிக்கு கிழக்கு வடபாற்கெல்லை தண்டலத்திநின்றும் வெல்மெற்பொன பெருவழிக்கு தெற்கும் கிழ்பாற்கெல்லை கார்மாங்காலுக்கு மெற்குந் தென்பாற்கெல்லை மழவராயப்பெரியரையந் கொ-
- 20 ல்லையில் தெந்ஒழுங்கைக்கு வடக்கும் இந்நாற்பாற்கெல்லையுள் நடுவுபட்ட[ம்\*]ட நிலம் பதிநாற்சாண்கொலாற் குழி நாலாயிரமும் இந்நிலத்துக்கு தெற்கிழக்கு சாரநத்தங் குழி இருநூற்[சை\*]றம்பதும் ஆக குழி நாலாயிரத்திருநூற்[சை\*]றம்பதும் உள்நிலம் ஒழிவிந்றிப் பிற்[சு]றி[ய] சொழமண்டலத்-
- 21 துக் கெயமாணிக்கவளநாட்டு மருகல்நாட்டு வைப்பூரு வைப்பூருடையான் தெவந் விடையின்மெல்வருவாதுக்கு ஆளுடையார் திருவொத்தாருடையாற்கு திருவிதி பணிசெய்யுந் திருவிதிஆண்டார்களுக்கு அமுதுசெய்கை[க்\*]கு திருவிதிமடப்புறமாக ஆதிஉலாஸஸுணையூ-
- 22 ரவிலையாக எம்மில் விசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காச இருபதும் ஆவணக்களியெ கிழிகைச்செல்ல கைக்கொண்டு இறையிலியாக வி[ற்\*]று விலையாவண[ஞ்] செய்து குடுத்தொம் இந்நிலத்துக்கு நிர்பாயக் கார்மாங்காலெ எரியாக குலை உசர்த்தி கொ-
- 23 ள்ப்பெறுவதாகவும் பைங்கிணற்றில் எரிநிர் பாயப் பெறுவதாகவும் [நிர்]விலை உப்புக்காச உள்ளிட்ட வெட்டி முட்டையாள் சில்லிறை சொறுமாட்டுச் செந்நீர[ம்]ஞ்சி மற்[று]ம் எப்பெறப்பட்ட திரு[க்]கொற்றவாய்தல் எறி பொந்த குடிமை சொல்லபெறாததாகவும் ஸுணை-
- 24 ஸூரவிலையாக தெவந் விடையின்மெல்வருவாதுக்கும் இவந் வங்ஸத்தார்க்குமெ திருவிதிமடப்புறமாக இறையிலி யாவணஞ்செய்து குடுத்தொம் இ[ருகா]லா[வ]தும் [முக்கா](ல்)-லாவதும் எம்மி விசை[ந்]த விலைப்பொருள் முற்றும் அ[ற\*]க்கொண்டு ஓலை-
- 25 க்குற்றஞ் சொற்பழுது எழுத்துப்பிழை யென்று சொல்லப்பெறாததா[க்\*]வும் இத[ற்\*]-கிதுவெ பொருள்[ம்\*]மாவறுதிப் பொருள்செலவொலையாவதாகவும் இதுவல்லது [பொருள்]மாவறுதிப் பொருள்[ம்\*]செலவொலை காட்டப்பெறாததாகவும் இப்படி இசைத்து இறை-
- 26 யிலி யாவணஞ்செய்து குடுத்தொம் இத்தந்மஞ சந்திராதித்தவரை செல்லக்கடவதாக செய்துகுடுத்தொம் இவ்வண[ண]வொம் இவர்கள் வெண்ட எழுதிநென் அரியாலூர்[சி]வப்பிராமணந் சுமலூந் திருமாகாளலட்டந் எழுத்து இப்படிக்கு இவை ஆணிகிழவந் எறந் பிச்சந் எழுத்து
- 27 இப்படிக்கு இவை ஆணிகிழவந் எற[ந்\*] நிமத்தந் எழுத்து இப்படிக்கு இவை ஆணிகிழவந் அவந்விமந் எழுத்து இப்படிக்கு இவை தியம்பந் குராவந் எழுத்து இப்படிக்கு இவை ஆணிகி[ழ]வந் நிமத்தந் காக்குநாயகந் எழுத்து இப்படிக்கு இவை சொழந் எறந் எழுத்து இப்படிக்கு இவை நிமத்தந் இராசிங்கதெவந் எழுத்து ||—



- 4 ட உடகவ-ஒஷ்டயஜீ-ஓநஇறையினியாக உடையார் திருவொத்தூருடையநாயனார் திரு-  
முன்பெ நாள் ஒன்றுக்கு ஐஞ்சபெர் சுழி)-  
5 யநம் பண்ணக்கடவர்களாகவும் இப்படி உடைய இன்னாயனார் கொயில் திருமலையிலெ  
கல்லு வெட்டிக்கொள்ள-  
6 வும் சொல்லிவிட்டொம் இன்னார்முதல் இப்படிச் செய்வதெ [||\*]

### No. 102.

(A.R. No. 93 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவாவநகரவதிகள் திருவாவநகரவதிகளுக்கு யாண்டு நயக-வது  
உடையார் திருவொத்தூரு-  
2 டையாற்கு பொன்னூர்க் கண்ணுடையான் காராண விழுப்பரைய னிட்ட பட்டம்  
க-னல்  
3 பொன் நயக-ம் பட்டம் க-னல் பொன் நயக-ம் ஆக பட்டம் உ-னல் எழுகால் மாறிப்  
4 பொன் ரு பொன் தூற்றுக்கழஞ்சு ||—

### No. 103.

(A.R. No. 94 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவாய்க்கெழவிமுன்கை திருவாவநகரவதிகள் மதுரையு மிழமுங்-  
2 கருவரும் பாண்டியந் முடித்தலையுங் கொண்டு விராலிஷெகமும் விஜயாலிஷெகமு-  
3 ம் பண்ணியருளிய திருவாவநகரவதிகளுக்கு யாண்டு முப்பத்துமுன்றாவது ஜயங்-  
கொண்டசொழமண்டல[த்]-  
4 துப் பலகுன்றக்கொட்டத்துச் செங்குன்றநாட்டுக் கலவையாந ராசநாராயண ஆதுஷெ-  
ஜி-ம[த]-  
5 துத் தென்பிடாகை தட்டைச்செரியாந அழகியசொழநல்லூர் நஞ்செய் புஞ்செய் விளை-  
நிலத்து-  
6 டென் லீல முற்றுமுடையார் திருவொத்தூருடையநாயனார்க்கு டெவலாநமாக விட்டென்  
செங்கெணி அம்-  
7 மையப்பன் அழகியசொழனான சம்புவராயனெ[ன்] இன்னாயனார் டெவலாநங்க[ள]ான  
திருவொத்தூ-  
8 ரும் வயலூரும் கன்றியமும் ஸ்ரீகாழினுடான்விளாகமும் சிராநுபட்டும் அண்டினியும்  
உள்ளிட்ட ஊர்-  
9 களில் வெட்டி த[னி]யா[ள் சி]றுபாடிகாவல் எடுத்துக்கொட்டி அரிமுக்கை உள்ளிட்ட  
நெல்லாயமும் காசாயமுங் கொ-  
10 லீலப் புஞ்சை எரிமின்பாட்டம் ஆசவிகள்பெர்க்கடமை தறியிறை சாலிகர் வாணிகர்  
பெர[ர\*]ற்கடமை செக்கு-  
11 கடமை குற்றத்தெண்டம் பட்டித்தெண்டம் கொயிலன்தராயம் உள்ளிட்டன எப்பெ(ர்)ற்  
பட்டனவும் திருவொத்-  
12 தூருடையனாயனார்க்கு பாட்டன்பாட்டன் விட்டபடியெ தட்டைச்செரியான அழகிய-  
சொழ-  
13 னல்லூரிலு மிப்படியால் வந்தன எப்பெ(ர்)ற்பட்டனவும் திருவொத்தூர்உடையனாய-  
னார்க்கு  
14 விட்டென் செங்கெணி அம்மையப்பன் அழகியசொழ[ன]ன எதிரிவிசொழச்சம்புவராய-  
னெ[ன்\*]  
15 இதுக்கு இலங்கனம் பண்ணுவார் கெங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்த பாவங்  
16 கொள்வார் [||\*]

### No. 104.

(A.R. No. 95 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப்பெருஞ்சிங்கதெவற்கு யாண்டு உயெ-வது ஜயங்கொண்டசொழ-  
மண்டலத்து வெண்குன்றக்கொட்டத்து அனுக்காலூர்நாட்டு அனுக்காலூரான  
2 ராஜராஜநல்லூர்க் காணி[உ\*]டைய கி[ழ்]ப்பாக்கிழான் பெரியாந் திருவொத்தூரு-  
டையானுள்ளிட்டாரும் எந்நதைஉடையாந் செங்க னுள்ளிட்டாரும் அனுக்காலூர்  
கிழவன் மலையன் சடைய-  
6A

- 3 னுள்ளிட்டாரும் கிரந்தை ம[லை]யந் தெவ னுள்ளிட்டாரு மிவ்வனைவொம் ஊர்க்குச் சமைத்து நிலவிலையாவணக் கையெழுத்து முன்னாளில் ஸ்ரீகுவொத்துங்கசொழ்-  
உவற்கு யா-
- 4 ண்டு பதினெழாவது நாளில் உடையார் திருவொத்தாருடையநாயனார்க்கு வைத்த திரு-  
துந்தாவிளக்கு இரண்டுக்கும் அனுப்பத்தா ரகம்படிப் பெ[ண்]டுகளிற் களப்பாள-  
நாச்சிதிருமுகங் கொ-
- 5 ண்டு எங்கனூரிற் [த]டி உள்வரிப்படி விடுவித்த நிலம் திருவாணைக்கா குழி தூஉசயடு-ம்  
இதன் மெற்கு முடொங் குழி உாஉயகூ-ம் [இ]தன் தெற்கு அரசசெறு குழி ஞாஉயகூ-  
ம் ஆக தடி முன்றி-
- 6 ற் குழி இரண்டாயிரமுந் திருநாமத்துக்காணியாக சூழிஉாலுஊழாரற்கு விற்றுக்குடுக்க  
இவள் மகள் விரப்பெருமாள்நாச்சிபக்கல் நாங்கள் கை[க்]கொ-
- 7 ண்ட கா[சு] உ[சூ] இக்காசு இரண்டாயிரமுந் கைக்கொண்டு இத்தடி முன்றிஊற் குழி  
இரண்டாயிரமுந் திருநாமத்துக்காணியாக நாங்கள் விற்று கல் வெட்டிக் குடுத்தொம்
- 8 அனுக்காலூர் ஊரொம் இவள் வெண்ட எழுதிநென் ஊற்கணக்கன் பட்டன் எழுத்து  
இவை கீழ்ப்பாக்கிழான் எழுத்து இவை எனனதை எழுத்து இவை அனுக்காலூர்  
கிழவன் எழுத்து
- 9 இவை கிரந்தை எழுத்து இது பன்மாஹேஸூர ரகெசு [||\*]

## No. 105.

(A.R. No. 95-A of 1900).

IN THE SAME PLACE.

- 1 லுஷி ஸ்ரீ [||\*] திலுவநசகூவத்திகள் ஸ்ரீராஜாயிராஜஹேவர்க்கு இயாண்டு நாலாவது  
ஜயங்கொண்டசொழமண்டலத்துப் பெரிபவயலூர் இருக்கும் வெட்டைக்காறன்
- 2 சொழமுத்தரயன் மகன் சியமுத்தரயனும் இவ்வூர் இருக்கும் வெட்டைக்காறன் செந்த-  
முத்தரயன் மகன் பந்த[லு]ம் வெட்டை பொந[வி\*]டத்து இந்த சியமுத்தரயன்  
கைய்யி லம்பாவெ இந்தப்
- 3 பந்தல் பட்டமையில் இந்தக் குற்ற நிக்க ஆளுடையார் திருவொ<sup>1</sup>

## No. 106.

(A.R. No. 96 of 1900).

ON THE NORTH WALL OF THE SAME MANDAPA.

- |                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |
|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <ol style="list-style-type: none"> <li>1 லுஷி ஸ்ரீ [  *] ஸகலவொகலு-</li> <li>2 கூவதி ஸ்ரீ இராசநாராயணன்</li> <li>3 சம்புவராயற்கு யாண்டு எ-வது மகரநாய-</li> <li>4 ற்று சவரவகூத்து துவாஹே-</li> <li>5 ஸியும் திங்கள்கிழமையும் பெற்ற</li> <li>6 முலத்து நாள் ஜயங்-</li> <li>7 கொண்டசொழமண்டலத்து அத்[தி*]-</li> <li>8 ப்பற்று நாட்டவரொம் இப்பற்று</li> <li>9 பலகுன்றக்கொட்டத்து நாவற்பாக்க-</li> <li>10 மும் இதில் பிறிவாந குதிரைச்செவ-</li> <li>11 க[ன்]தாங்கலும் முன்னாள் நாலாவது</li> <li>12 நாளில் தம்பிரானார் திருப்பாட்டு ஒதும்</li> <li>13 மாஹேஸூரர்க்கு காணி மடப்புற இறை-</li> <li>14 யிவி ஆக திருஞானசம்பந்தநல்லூர்</li> <li>15 யென்று உதகவ-ஒலு-தன்மதாநமாக கை-</li> <li>16 க(ய்)ஓலையும் திருமுகமும் குடுத்து அருளி-</li> <li>17 நபடிக்கு கல் வெட்டுகையில் இப்படிக்கு</li> <li>18 நாங்கலும் இந்த கை(ய்)ஓலைப்படி பங்கு</li> <li>19 சய[அ] இ[தி]ல் ஹேவபாகம் உ விஷு[ப[ா]-<br/>கம் க</li> <li>20 நீக்கி பாகம் சய[டு] ஆக பாகம் நாற்பத்து<br/>எட்டு-</li> <li>21 ம் இவ[ர்*]கனுக்கு விற்றொற்றிப்பரிக்கி-<br/>றையங்-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>22 கனுக்கும் தாநாயகிநவிக்கிறையங்கனுக்-</li> <li>23 கும் மற்றும் எப்பெற்பட்ட ஸகலப்பிராத்த-</li> <li>24 திகனுக்கு உரித்தாவதாகவும் இப்படிக்கு</li> <li>25 சந்(த்)திராதித்தவரையும் செல்ல நாவல்-<br/>பா-</li> <li>26 க்கமும் குதிரைச்செவகன்தாங்கலும் உ-</li> <li>27 ட்பட திருஞானசம்பந்தநல்லூர் என்று<br/>வை-</li> <li>28 க(ய்)ஓலை பெற்ற மாஹேஸூரர்க்கு கா-</li> <li>29 ணி மடப்புற இறையிவி இராசகரம் உட்-<br/>ப-</li> <li>30 ட லுஷி-ஓர்(னி)ய இறையிவி ஆக உடை-<br/>ய[ர்*]ர்</li> <li>31 திருவொத்தாருடையனாயினார் திருக்க-</li> <li>32 ட்டனையிலெ கல் வெட்டுவித்து தந்தொம்</li> <li>33 அத்திப்பற்று ஞாட்டவரொம் இப்படிக்கு<br/>[ச]-</li> <li>34 சந்திராதித்தவரை நடத்திக்கொள்ளும்ப-<br/>[டி]</li> <li>35 தந்தொம் இப்படிக்கு இவை ஞாட்டுக்கு<br/>சமை-</li> <li>36 ந்த ஞாட்டுகணக்கு தொண்டைமண்டல-</li> <li>37 பிரமாராயன் எழுத்து இது பன்மாஹே-<br/>ஸூர ரகெசு வ</li> </ol> |
|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|

<sup>1</sup> This inscription is left unfinished.

## No. 107.

(A.R. No. 97 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொமாறபன்மர் திருவனங்குரவதிகள் ஸ்ரீஸுந்தரவாணுஜேவற்கு யாண்டு
- 2 பன்னிரண்டாவது உடையார் திருவொத்தாருடையநாயனார் திருமுன்பு முன்னுள இடுந் திருநந்தாவிளக்கு நன்-
- 3 திருநாமத்துக்காணியான அனுக்காலர் நிலம் ஒருவெலிக்கு விளக்கு இரண்டும் விழா- நல்லூர் நிலம் அரைவெலிக்-
- 4 கு விளக்கு ஒன்றும் செங்காடு நிலம் ஒன்றுக்கு விளக்கு இரண்டும் இருங்கலை நிலம் ஒருவெலிக்கு விளக்கு இரண்டு-
- 5 ம் நாவல் நிலம் ஒன்றுக்கு விளக்கு இரண்டும் வாட்குடை நிலம் அரைவெலிக்கு விளக்கு ஒன்றும் தவிசிபெரும்பாக்கம்
- 6 அரைவெலிக்கு விளக்கு ஒன்றும் தொழுப்பெடுநிலம் ஒன்றுக்கு விளக்கு இரண்டும் வள்- லைநிலம் ஒன்றுக்கு
- 7 விளக்கு இரண்டும் பெரும்பாலை நிலம் ஒன்றுக்கு விளக்கு இரண்டும் வெண்குன்றம் நிலம் ஒன்றுக்கு விளக்கு
- 8 இரண்டும் குடநகர் நிலம் அரைவெலிக்கு விளக்கு ஒன்றும் [பு]துப்பாக்கம் நிலம் ஒன்- றுக்கு விளக்கு இரண்டும் வெளியு]
- 9 னூர் நிலம் ஒன்றுக்கு விளக்கு இரண்டும் காழூர் நிலம் அரைவெலிக்கு விளக்கு ஒன்- றும் ஆளப்பிறந்தவி[ளாக]ம் நிலம்
- 10 ஒருவெலிக்கு வி[ள\*]க்கு இரண்டும் மட்டைநிலம் அரைவெலிக்கு விளக்கு (விளக்கு) ஒன்றும் ஆக இவ்வூர்களால் நிலம் ப-
- 11 தினாலும் இளமுலைநாச்சியார் திருமுன்பு இடும் விளக்கு எட்டுக்கு பாராகூர் நங்கித்தச்- சன் தாங்கலுடன் கூடின
- 12 நிலம் நாலுவெலியும் ஆக நிலம் ப[தி]ள்ளட்டு வெலியினால் இடும் திருநந்தாவிளக்கு முப்பத்துஆறும் நங்கலாக இவ்-
- 13 வாண்டை ஆவணிமாதம்முதல் நாற்பது திருநந்தாவிளக்கு இடக்கடவதாகவும் இத்- திருநந்தாவிளக்கு நாற்ப-
- 14 துக்கும் திருவிளக்குப்புறமாக திருநாமத்து[க்\*]காணியான தெவதானம் தச்சன்தாங்க- லான வெ-
- 15 தவினொதநல்லூருள் சிராயம்பட்டும் நாற்பாற்கெல்லைக்கு உட்பட்ட நன்செய் புன்செய்
- 16 கடமை ஆயம் உள்ளிட்ட பலநெல்வாயங்கனும் பொன்வரி காசகடமை உள்ளிட்ட பல கா-
- 17 சாயங்கனும் தறிஇறை தட்டார்பாட்டம் ஊர்க்கணக்கர்காச பொதுமக்கள்பெர்க்- கடமை செ-
- 18 ட்டிகள் வாணிகர்[ப]ர்க்கடமை செக்கிறை மாவடை குளவடை நாட்டுவரி நாட்டு- வினி-
- 19 யொக[ம்\*] மற்றும் இ[வ்\*]யூர்களை நொக்கிவரும் எப்பெர்ப்பட்ட உபாதிகளும் வரி- களும் உட்பட
- 20 முதலடங்க இறையியாகக் குடுத்தென் விரசம்பநாயனான சம்புவராயனென்
- 21 இப்படி இத்தச்சன்தாங்கலும் சிராயம்பட்டும் தாங்களை உழவும் வெண்டுவார்க்கு
- 22 அடைத்து அனுபவித்துக்கொண்டு வஜராஜித்தவரையும் இத்திருநந்தாவிளக்கு நாற்பது-
- 23 ம் இடுவதெ இது வநூறெஹூர ரகெஷ உ

## No. 108.

(A.R. No. 98 of 1900).

IN THE SAME PLACE.

- 1 குறொதனவருஷம் ஆவணிமீர் அவ திருவொத்தாருடையநாயனார்
- 2 கொயில் தானத்தார் பல்லவராயர்பிள்ளைக்கு சண்டெசுர விலை-
- 3 ப் பிறமாணம் பண்ணிக்குடுத்தபடி காலாண்ட[ர\*]ர்கள்தெருவில் பல்லவரா[ச]-
- 4 சிவன் கெதாரிநாதர்மடத்துக்கு புலியர்பெரும்பாக்கத்தில் நன்செய்-
- 5 நிலத்தில் கொலம் குழி ஈடுயி மொடிசெறு குழி ஈடுயி (பிராயன்) பிராயன்
- 6 சூலி உ குழி [ர]டுயி முருக்கன்குண்டில் குடூயி ஆக குழி ஈடு இந்த குழி அஞ்-
- 7 னூற்றுக்கும் விலைப்படி ௮ ரா இப்பணம் நூற்றுக்கும் இந்த நிலம் சந்திரூதித்-

- 8 தவரையும் அனுபவித்துக் கொள்ளக்கடவர் ஆகவும் இந்த நிலத்தை
- 9 நொக்கிவரும் அராமணையிற் பிறக்கும் பழுவரி புதுவரி காணிக்கை தட்-
- 10 டாயம் திருவொத்தூரில் இறுக்கும் பலவரிகளும் வெ]ச்ச வினி(வி)யொகமு-
- 11 ம் பாடிகாவல் தலையாரி மொரமை எப்பெற்பட்ட சகலவரிகளும்
- 12 கொள்ளக்கடவது அல்லஆகவும் இப்படி சம்மதித்து சண்டெசுவரிலை-
- 13 ப்பிறமாணம் பண்ணிக்குடுத்தொம் பிள்ளை பல்லவராயர்க்கு திருவொத்தூரு-
- 14 டையநாயினார் கொயில் தானத்தாரொம் இவை சந்திரமவுலி ஆழ்வார் எழுத்து இவை
- 15 சைவசெகரபண்டிதர் எழுத்து இவை [க]ம்ப[நா]ரணனார் எழுத்து இவை . . . .
- 16 நாயினார் எழுத்து இவை கொயில்கணக்கு திருவெண்ணாழிப்பிரமராயன்
- 17 எழுத்து இவை . . . . . ன எழுத்து புலனாபதிதெவர் எழுத்து
- 18 குறொதன வருஷம் ஆவணிமீ [அஉ] பிள்ளை பல்லவராயர் பிள்ளை திருவொத்தூர்
- 19 காலாண்ட[ர\*]ர்களில் திருப்பாட்டு காங்கெயர் மகனார் பல்லவராசசிவனுந்
- 20 திருவிட்டுக்குடுத்தபடி நாம் திருவொத்தூரில் தானத்தார்பக்கல் கொண்ட மனை-
- 21 யும் புலியர்பெரும்பாக்கத்தில நன்செய்நிலத்தில் கொண்ட ஓ டூ-ம் மனையும்
- 22 சந்திராதித்தவரையும் தாமெ அனுபவித்து நம்முடைய மடம் நன்றாக நடத்த-
- 23 க்கடவர் ஆகவும் இப்படிக்குத் திருவிட்டு இட்டுக்குடுத்தமைக்கு இவை
- 24 பல்லவராயர் எழுத்து [||\*]

### No. 109.

(A.R. No. 99 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] ஸகலலொகஜ-
- 2 சுவதி ஸ்ரீ இராசனாராயணன் அத்தி[ப்]-
- 3 பற்று நாவற்பாக்கமான திருஞானசம்பந்த[த]-
- 4 ர்நல்லூர் ஊரவற்கும் இவ்வூரில் பிறிவான
- 5 குதிரைச்செவகன் தாங்கல் ஊரவற்கும் தங்-
- 6 [க]ள் ஊர் பலதளி பூசைப்பா[தி]யும் நீக்கி நாலா-
- 7 வது சித்திரைமாதமுதல் கடமை ஆயம் கொ[ர\*]-
- 8 யி[ல்\*] முற்றுவப்பெறு உள்ளிட்ட பல நெல்லாயங்களு-
- 9 ம் பொன்வரி காத்திகைக்காணிக்கை வாசல்விநியெ[ய]ா-
- 10 கம் நாட்டுவரி வழிநடைக்கு இடும் பணம் முன்னிடும் பண-
- 11 ம் எடுத்தளவு விருத்துப்படி அரிசிகாணம் கைவிலைகா-
- 12 ணம் நல்லெருது நங்கீடா தெவைக்கிடும்பணம் அதிகா-
- 13 ரிக்கு குடுக்கும் முதல் மந்தைப்பணம் வாசற்பணம் வா-
- 14 சல் குழி ஊர்க்கணக்கர் ஆசுபொதுமக்கள்பெர்க்கட-
- 15 மை ஊர்க்கணக்கர் தட்டார்பெரால் ஊசிவாசி இநவரி
- 16 மெற்சட்டிவரி காத்திகைப்பச்சை புதுநெல்லு சூலவ-
- 17 ரி மாவடை மரவடை தறிக்கடமை ஆயம் நூலாயம் செட்-
- 18 டிகள் வாணிகர் செனையங்காடிகள் இவர்கள் பெற்கடமை[ம]
- 19 கண்மட்டவரி கருஆலவரி புழுசுகடமை செக்குக்கடமை எ[ரி]
- 20 மீன்காசு இடையர்பெற்கடமை பழுவரி புதுவரி மற்றும்
- 21 இப்பற்றி[ல்\*] கொள்ளும் பலவரிகளும் பலஉபாதிகளும் உட்-
- 22 பட திருப்பாட்டு ஒது[ம்\*] மாஹேஸ்வரர்க்கு இவ்வூர் நஞ்சை
- 23 புஞ்சை தொட்டப்பற்று நாற்பாற்கெல்லை ஊர்ஆட-
- 24 ன்களும் உதகவ-ஒலு-உயி-உடாநம் காணி மடப்புறம் ஸ-
- 25 லு-ஹோ(னி)ய இறையிவி ஆக கையொலை குடுத்த ப[ா]-
- 26 கம் சயி ஆ இதில் டெவபாகம் உ விஷ-பாகம் க நீக்கி
- 27 பாகம் சயி ஆகப் பாகம் நாற்பத்தெட்டும் இவர்களு-
- 28 க்கு காணி மடப்புற இறையிவி ஸ்ரீ-ஹோ(ந)னியமாக
- 29 குடுத்தொம் இவர்களுக்கு விற்பொற்றிபரிக்கிறையங்களு-
- 30 க்கும் தாந[ர\*]யநிவிக்கிறையங்களுக்கும் ஸகலவராத்திக்கும் உரித்தாவதா-
- 31 [க]வும் இப்படிக்கு கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொண்-
- 32 டு சந்திரா[தி]த்தவரையும் செல்லக் குடுத்தொம் இன்ன-
- 33 ள்முதல் இப்படி செய்க இத்தநமத்துக்கு கஹிதம் பண்ணி-
- 34 நா ருண்டாகில் பஞ்சபாதகம் பண்ணிந பாவம் கொள்-
- 35 ளக்கடவர்கள் ஆகவும் இது பந்ஹேஸ்வர ரகெஷ உ



## No. 110.

(A.R. No. 100 of 1900).

ON THE NORTH WALL OF THE CHIDAMBARESVARA SHRINE IN THE SAME TEMPLE.

- 1 . . . . .<sup>1</sup>மைபூ[ண்\*]டமை மன[க்\*]கொளக் காந்தனூர்சாலே  
கலமறு[த்\*]தருளி வெங்கெநாடுங் கங்கபாடி[யு\*]ம் னுள[ம்ப\*]பாடியு[ம்\*] தடி-  
கை[பா]டியுங் குடமலைநாடுங் கொல்[வ\*]முங் கலிங்க(விங்க)மு[ம்\*] எண்[டி\*]சை  
புகழ்தர ஈழமண்டலமுந் த-
- 2 . . . . . ழியூழியுள் எல்லா யாண்டுந் தொழு[த்\*]கை விளங்-  
கு[ம்\*] யாண்டெ தெழினுரைத் தெசுகொள் ழீகொவிராஜராஜகெ(ர)ஸரிபநீ[ற்கு\*]  
யாண்டு உயக-வது காலியூர்க்கொட்ட[த்\*]து தன்கூற்று ஷெவலாக-
- 3 . . . . . த்தென்கரை தஞ்சாவூர்கு[ற்\*]மத்துக் குருக்காடிக்  
குரு(க்)க்காடிகிழான் கண்டன் பரகெசரி திருவொத்தூர் யானுங்கணத்தாருள் நெடு-  
மரங்கிழான் [பா]மடிகுரலித்தன்பக்கல் யான் விலை-
- 4 . . . . . கஜூ-நாலொமத்து[க்\*]கு கமுகந்தொட்டத்துக்கு மெற்-  
கும் தென்பாற்கெ[ல்\*][லை] இவன் தன் நில[த்\*]து[க்]கு வடக்கும் மெல்பாற்கெ-  
[ல்\*]லை அத்தாணிநங்கைசெறுவுக்கு பா[ய்\*]ந்த நரொடுவா[ய்க்\*]காலு[க்\*]கு
- 5 . . . . . வ கஜூ-நாலொமத்து[க்\*]கு தெற்கு னு[ற்\*]ப்பா[ற்\*]-  
கெ[ல்\*]லையு[ளு] மக[ப்\*]பட்ட நலம் உ[ண்ணி]லமொழிவி[ன்\*]றி யசு சாண்கொ-  
லா[ல்\*] ஊ[ர்\*]க்குண்டில் நாலுமாவும் கமுகந்தொட்ட[த்\*]தில் வடக்கடைய ஒரு-  
மாவும் த-
- 6 . . . . . ன் பரமடிகுரலி[த்\*]தன்ப[க்\*]கல் நான் விலைகொ-  
ண்ட பூமிக்கு இ[வ்\*]லூர் வலெயெயாமும் இவன்பக்கல் இறைஉயவுங் கொண்டு  
எற்பெர்[ப்ப\*]ட்ட இறையுமிழி[ச்\*]சி கு[டு]த்தொ[ம்\*] வலெலை-
- 7 . . . . . மிறைசும் வெலியீட்டு பூ பறித்[து\*] மர[ம்\*] நடும்  
இதற்கு வெண்டு உழப்ப உழந்துண்ண குடுத்தென் கண்டன் விரகெசரியென் [||\*]

## No. 111.

(A.R. No. 101 of 1900).

ON THE SOUTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கச்சியுங் தஞ்சையுங் கொண்ட ஸ்ரீக[ன்\*]னரஷெவர்க்கு யாண்டு இரு-  
ப[த்தெ]ழா[வது] பலகுன்றக்கொட்ட[த்]து
- 2 த[ரை]யூர்நாட்டு மாம்பா[க்க\*]த்து கொதண்டமன்றாடி திருவொத்தூர் ஶாஷாஷெவ-  
ர்க்கு பகல்விள[க்குக்கு] வைத்த சாவா[மு]-
- 3 வா பெர்[ஆடு அ]ஞ்பது [||\*]

## No. 112.

(A.R. No. 102 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப்பரகெசரிபநீற்கி யாண்டு யச-ஆவது திருவொத்தூர்ஷெ[ர்\*]-  
தெவர்க்
- 2 கொரு திரு[ந\*]ணாவிளக்கின் நூராட்டுக்கும் யி[வ்\*]லூர் வெள்ளாளன் பாம்புணைப்-  
பாட்டாற்-
- 3 கடவனா நெயட்டாமையில் விளக்கு முட்டிப் பலவாண்டு செல்ல யிவன் மகன் விட-
- 4 ங்கனை துடர்னா யிவ்விளக்கு வைப்பி[த்\*]தான் யிவ்லூர்த்திருஆண்ணாழிகையுடைய யி-
- 5 ளங்கிடாசாணை திருமெற்றளி பள்ளிகட்டில்ப் பிடாரன் யிவ்விளக்கின்பெர் யிள-
- 6 ங்கிடாசாணை யித்[யஜூ-ஃ](ம்) மிரண்டுதலை பொற்கொயில் கைக்கொளப்பெ[ரும்]படை-  
யர்க்குடி
- 7 . . . சம் அளந்து குடுப்பொமா[னெ] மி[ப்\*]பாட்டி[ல்] மன்றாடிக(ள்)ளொம் யிவி-  
ளக்கெற்ற விண்ண-
- 8 [ப்ப]ஞ்செய்து யிவ்விளக் . . . . . யிளங்கிடாசாணை திருமெற்-  
றளிபள்ளிகட்டில்பிடாரன் [||\*]

<sup>1</sup> This inscription is mutilated at the beginning.

## No. 113.

(A.R. No. 103 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] சங்கரநாரணனார்க்காக அவர் தம்பியார் ஆதித்தகுட்டியா ரெடுப்பித்த
- 2 சங்கரநாரணனாரஹாரகாத்து லீஹாஹேவர்க்கெ யுரித்தாக வடக்கில் தெங்கிட்ட நகவான-
- 3 ம் நீரொடு அட்டிக்குடுத்தொம் திருவொத்தூர் வலெலையொம் [||\*]

## No. 114.

(A.R. No. 104 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப்பரகெலரிப்பநீ[ர்\*]க்கு யாண்டு யச-லாவது திருவொத்தூர்லீஹா-  
ஹேவர்க்கு திருநகாவிளக் கெரிப்ப-
- 2 தற்க்கு வைத்த ஆடு உத்தமசொழமாராயங்குறையிற் பொக உடையார் செம்பியன்-  
மாஹாஹேவியார்க்கு விண்ண-
- 3 ப்பஞ்செய்ய அருணுச்செய்ய மீண்ட ஆடு இருனாறும் உடையார் வைத்த திருநகா-  
விளக்கினுக்கு சாவா மூ-
- 4 வாப் பெராடு ஸ[ஈ]ராதிதவரை இரண்டு திருநகாவிளக் கெரிப்பதற்க்கு பஞ்சவாரக்-  
காலொடொக்கு நாழியால் திங்கள்
- 5 பதிநறுநாழிஉரி ஆழாக்கு நெய்யும் கொயிலுக்கெ கொண்டு சென்று திருவுண்ணுழிகை-  
யுடையார்களு<sup>1</sup>

## No. 115.

(A.R. No. 104-A of 1900).

ON THE NORTH WALL OF THE SHRINE OF THE GODDESS IN THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மகாமண்டலிசரன் மகராயன் அ[ரி]கராயன் குமார[ர்\*] பொகூணஉடை-  
ய[ர்\*]க்கு செல்லாநின்ற வ[ரு\*]ஷத்து மிறுச்சியநாயற்று அபரபகூத்து சனிக்கிழ-  
மையு[ம்\*] சத்தமியும் பெற்ற பூசத்த[நாள்] ஜயங்கொண்டசொழமண்டலத்து காலி-  
[ஊ]ர் கொ-
- 2 பட்டத்து [க]ரழியூர்நாட்டு திருவொத்தூருடையநாயனார் தெவதானம்ஆன திருவொத்-  
தூர்க்கும் வையலூர்க்கும் சிருப்பாசூர்காலாக வெட்டுகிற ஆற்று[க்\*]கால் திருவொத்-  
தூருக்கும் வையலூர்க்கு இந்த ஆற்று[க்\*]காலுக்கு னிர் பெருநிர்
- 3 அறுநிர் இரண்டு ஊ[ர்]க்கும் பாதிஆகப் பாய[க்]கடவதாகவும் இப்படிக்கு இவை பன்-  
மாகெசுர ரகெஷ [||\*]

## No. 116.

(A.R. No. 104-B of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவாய்க்கெழ்வி முன்கை [வ்ருஷ] வருஷ ஆனிமாதம் முதல்-  
தியதி திருவொத்தூர்த் தெவரடியார்க்கு தங்கள் சிவிதம்ஆன வயலூர்தன்றியம்  
நஞ்சை புஞ்சை தொட்டப்பற்று நத்தம் நான்கு எல்லையும் சிவிதம்ஆக குடுத்து
- 2 நடந்துபொதுகிற இவ்வூர் இரண்டும் இவர்களுக்கு காணிஆட்சிஆக சண்டெசுரவிலைஆக  
விற்று பற்றின ஸ்ரீ இப்பணம் தொண்ணூற்றுக்கும் இவ்வூர் இரண்டும் காணி-  
ஆட்சிஆக விற்று பிறமாணம்பண்ணிக்குடுத்தொம்
- 3 இவ்வூர் இரண்டும் இவர்களுக்கு விற்றுஒற்றிப்பரிக்கிறையதாயதானங்களுக்கும் உரி-  
த்தாவதாகவும் இவ்வூர் தாங்கள் வெண்டும் குடியும் எற்றி வெண்டும் [வ]ரன்பயிரும்  
செய்துகொள்ளவும் இப்படிக்கு சந்திராதித்தவரை-
- 4 யும் செல்லக் குடுத்தொ[ள்] இது வ[ந்]லீஹேஷ[ர்\*]ரகெஷ இது உருளெளி-  
ஹட்டலு) செவாயிராஜலு இது ஸிவக்கொழுந்[து]பட்டன் எழுத்து ஹட்டலு  
[வெண]புராஹட்டலு எழுத்து ||

<sup>1</sup> Incomplete

## No. 117.

(A.R. No. 105 of 1900).

ON THE NORTH WALL OF THE CENTRAL SHRINE OF THE RISHABHESVARA TEMPLE AT  
CHENGAMA, TIRUVANNAMALAI TALUK, SAME DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருபு[வன]சக்கரவத்திகள் ஸ்ரீவிரராஜேநரசொழிதெவற்க்கு யாண்டு  
யந-வது மெஷநாயற்று வ-ஓவ்-வகூத்து துயொஉஸியும் உத்திரமும் திங்கள்கிழ-  
மைந் நாள் பெரிஉ-
- 2 டையான் அம[ட]ரழ்வான் வந்நியமக்கள்நாயன் கரிகாலசொழ ஆ[டை]யூர்நாடா-  
[ழ்வா]னென் செங்[ெ\*]கமாஉடையார் உடையார் திருஇடபத்துறைஉடைய நாய-  
னார்[க்\*]கு செங்கைமா தெ-
- 3 ன்பிடாகை ஆனைமங்கலம் இவ்வாண்டை சி[த்\*]திரைமாதமுதல் தெவதானம[ர]க  
நஞ்சை புன்சை நால்ப்பால்எல்லையும் மெநொக்கின மரமும் கிழ்நொக்கின கிணறும்  
தறிஇறை தட்டார்ப்-
- 4 பாட்டமும் குற்[ற\*]தெண்டமும் மாவடை மரவடை எரிமின்காசு பொன்வரி பூவரி  
மற்று[ம\*] எப்பெ(ர)ற்பட்ட இறையும் இழந்து இறையிவியாக கல்லும் வெட்டி-  
குத்தென் கரிகாலசொழ ஆடையூர்நா-
- 5 டாழ்வானென் இது மாறுவான் மெ[ெ]இடை குமரிஇடை குரால்பசு கொன்[ற]ன்  
பாவம் கொள்வான் இது பன்மாஹேஸ்வரர் ரகெஷு சிவலீஷு உ

## No. 118.

(A.R. No. 106 of 1900).

## IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] ஸகாஷ்ட ஆயிரத்து ஒருநூற்றுஎண்பதின்மெல் செல்லாநின்ற விஹநா-  
யற்று ஸவாவகூத்து துதியையும் நா[ய\*]ற்றுக்கிழமையும் பெற்ற ரொவதிநாள்  
ஆடையூர்நாட்டு எலியூற்றுக்கு மெற்கும் நம் . . . . . க்கு உள்-  
னுப்பட்ட நாடும் மலையும் அடிவாரமும் தென்கரைநாடு முவரைவென்றநல்லூற்கு  
மெற்கு சிற்றிங்கை[க்\*]குக் கிழக்கு உட்பட்ட
- 2 நாடும் மலையு முட்பட்ட நாடும் இந்த இரண்டுகரைநாட்டுக்கு உள்ளுப்பட்ட நாட்ட-  
வரும் நாட்டுநாயகஞ் செய்வார்களும் மன்றூவொர்களும் பிள்ளைமுதலிகளும் [தனி]-  
யாட்களும் படைநாயகஞ் செய்வார்களும் தனியாள்முதலிகளும் . . . ம்பனாகரு .  
. . . . . விகளும் கூலிச்செவகரும் கொந்தவிச்சாதிரரும் நவிரமலைத்தென்-  
பற்றுநாட்டவரும் நாட்டுமுதலிகளும் வடமலைநாட்டவரும் நாட்டுமுதலிகளும் முள்-  
னுப்பட்ட
- 3 பலசனத்தொழும் அடிவாரத்துமலையாளரும் மலையாளமுதலிகளும் முதுகிர்மலையாளரும்  
மலையரண்முதலிகளும் செட்டிகளும் வாணிகரும் கணக்கரும் கருமப்பெரும் பன்-  
னாட்டவரும் பன்னாட்டுமுதலிகளும் பொற்கொ[ற்ற]கைக்கொளரும் ஆண்டார்களும்  
சிவவராஜனரும் மன்றூடிகளும் முவச்சரும் தென்கரைநாட்டு வடதலைநாட்டவரும்  
தென்மலைநாட்டாரும் உட்பட்ட நாட்டவரும் தெல்ல . . . . . புலவ[ரு]ம் பன்-
- 4 ணாவாரும் நியாயத்தாரும் பன்னிரண்டு பணிமக்களும் முள்ளிட்ட பெரும்வெடரும் பாண-  
ரும் பறையரும் பறைமுதலிகளும் செக்கிலியரும் இறுளரு முள்ளிட்ட அனைத்துச்சாத-  
களு[ம்\*] அந்தணன் தலையாக அரிப்பன்கடையாக உள்ளுப்பட்ட அனை[த்\*]துச்சாதி-  
[ம]ராற்க்கு தெ . . . . . ல்லாரும் . . . . . [ண]ம் பண்ணினபடி-  
யாவது எங்கனாயு ரமட்டன் கரிகாலச்சொழ ஆடையூர்நாடாழ்வார் திருவிராச்சியம்-  
பண்ணி எழுந்தருளி[இரு]க்க இவர் எவி அருளிப்படியெ இவர்கள் திருத்தம்பி-
- 5 யார் நாயனார் நரசிங்கபன்மர் செய்து எழுந்தருளியிருக்க நாயனார் நரசிங்கபன்மர் மகன்  
பெரியுடையானும் இவன் தம்பி அர[சக]னையனும் கருப்புக்கட்டிநாயக்க[ருட]னெ  
கூடி எங்கள் நாயன்[மாற்]கும் எங்களுக்கு[ம்] பகைதெடிக் கிழற்றுப்பொயிருக்க  
இவர்கள் செய்த பிழையும் பொறுத்து இவர்கள் கூச்சந் திர்த்து[த்] திருவெழுத்துச்-  
சாத்தின திருமுகமும் குத்துச் செட்டிபுணை[ப]ட்டு அமைத்துவிட்ட இடத்து  
திருமுகமு மறுத்து எங்கள் நாயன்மாற்கு-
- 6 ம் எங்களுக்குப் பகைதெடி வெறுப்பானபெருடனெ கூடி எங்களுக்குப் பகையாகையி-  
லும் இவர்கள் பிரிதிகங்கர் வழியி[லு]ள்ள பெராகையாலும் இப்பெரியுடையாதும்  
அரசகனையனும் இவர்கள் [த]ம்பி அமட்டாழ்வ[ர\*]னும் எங்கள் நாயன்மாற்கு இரா-  
சத்துரொகிகளும் நாட்டுத்துரொகிகளும் இவர்கள் முவரையும் பெண்டிழந்தான்  
கூட்டத்தில் ஒன்றாகப் புற[க்]கடித்தொம் பிரி[தி]கங்கர் மக்கள் எங்கள் நாயன்-

- 7 மாற்குப் புகுந்த நம்பிராட்டியார் வயிற்றிற் பிறந்த பிள்ளைகளை அரசுக்குக் கொள்ளக்-  
கடவதல்லவாகவும் அல்லாத பிள்ளைகள் பூர்வமுறையிலே இராச்சியம்பண்ணக்கடவர்-  
களாகவும் இம்மண்[ணு]ம் மலையு முள்ளதனையும் எங்கள் [ம]க்கள் மக்கள் வழிவழி  
இப்பெரியுடையானையும் அரசு[கணு]பனையும் இவர்கடம்பி [அ]மட்டாழ்வாரையும்  
இவர்கள் மக்கள்[ல்\*] [வழி]வழி ஒருத்தரையும் இம்மண்ணில புகுதலுட்டொம்
- 8 இவர்களுக்கு இடங்குடுப்பதுஞ் செய்யொம் இடங்குடுப்பாரொடு கூடுவதுஞ்செய்யொம்  
இவர்க[ள்\*] முவரும் இம்மண்ணுக்கு உரியரென்று சொல்லு[த]ல் சொல்லுவ[ர்க்கு]  
இடங்குடுக்[கச்]செய்யகடவொழு மல்லொம் இவர்களுக்குக் கிழை விடுதல் இவர்-  
களைக் கா[த]தல் இவர்க[ள் . . . ] சருடன் பெசதல்செய்தா ருண்டாகில் இரா-  
சத்துரொகிகனுமாக்கி நாயிலும் பன்றியிலும் கடையா[க கு]த்தநூக்கக்கட . . . . .  
. கவும் இவர்கள் பெண்டுகளை முக்கு முலையு மறுத்துவிட-
- 9 க்கடவொமாகவும் இவர்கள்பக்கல் [ப]ண்டுகள் பொனவள் குடியாக இப்படி[ஆகச்]  
செய்யகடவொமாகவும் இவர்கள்பக்கல் பொன பெரைப் ப[ணி]செய்மக்களை இட்டுக்  
கொன்றுபொகடக்கடவொமா[க]வும் இப்படிக்கு நாங்க ளனைவரும் புனை ஒலைப்பாடி-  
யும் [ந]ந்திமங்கலமும் உள்ளப்பட்ட இந்த அனைத்து[ங்] . . . . . இப்படி  
கிலைமைக் . . . ள் வுமாண மிட்டொம்
- 10 இப்படி அற்றுமறவும் செய்திவொமாகில் வல்லவரையன் சத்தியம் தங்களம்மைக்குத்  
தானெ மிணுளன் அசல்வன்னியர் குகிரைக்குப் புல்லுப்பறிக்க[ற] படை[ற]யற்கு  
எங்கள் பெண்டுகளைக் குடுத்தொமாகில் படுக்க[த] ஒலைப்படிக்குத் தப்பினுண்டாகில்  
செயங்கொண்டநாச்சிய[ா\*]ர் கொயிலில் செவ்வாய்க்கிழமைமில் பட்ட[அ]புபட்டது  
படக்கடவொமாக செய்தகொண்டநாச்சியார் திரி . . . . . தமிழ்ச்  
சிங்கநாயற்று இருபத்துமுன்று-
- 11 ந் தியதியான பஞ்சமியும் கஸ்தியும் பெற்ற செவ்வாய்க்கிழமை நாள் ஆடுவெட்டிப் பூத மு-  
தை[த்]து [நி]லைமை[ம]ப[ண்ணி] இப்படிக்குத் [தி]ருஇடவந்துறைநாயனார் கொயிலிலே  
கல்லும் வெட்டிக்குடுத்தொம் இவ்வனைவொம் இக்கல் வெட்டினபடிக்குத் தப்பினவன்  
கெங்கை குமரியிடைக் குராற்பசுக் கு[த்\*]தினவன் பாவங்கொள்வான் இப்படிக்கு  
இவனைத்து நாட்டவரும் பணிக்கக் கல்லுவெட் . . . . . யநாட்டா-  
சாரியனென் இவை என் னெழுத்து [||\*]

## No. 119.

(A.R. No. 107 of 1900).

[IN THE SAME PLACE.]<sup>1</sup>

- 1 [ம\*]லையந் விநையெவென்றநாந க[ரி]காலசொழ ஆடையூர்நாடாழ்வாற்கும் செங்கெணி  
அம்மையப்பந் அத்தி[ம]ல்லநாந விக்கிரமசொழச்சம்புவராயற்கும் இராஜராஜதேவர்  
விகொதழகியபெருமாளாந இராஜராஜஅ[தி]கைமாநெந் கல்வெட்டிநபடியாவது இவர்-  
கள் எநக்கு ஒருகாலமும் தப்பாதிருக்க [நா]தும் இவர்களுக்கு ஒருகாலமும் தப்பாதி-  
ருக்ககடவொநாக
- 2 . . . . . கவும் இவர்களுக் கிந்நாதார் எநக் கிந்நாதார்களாகவும் எநக் கிந்-  
நாதார் இவர்களுக் கிந்நாதார்களாகவும் இவ[ர்\*]கள் பகை எந் பகையாகவும் எந் பகை  
இவர்கள் பகையா[க]வும் யாதவராயர்பக்கலும் செய்யகங்க[ர்] பக்கலும் குலொ[த்]-  
துங்கசொழச்சம்புவராயர் பிள்ளைகள்பக்கலும் ஆனு மொலையும் [பொக]க்காட்டுதல்  
உ[றவு]பண்ணுதல் [செ]ய்யாதெநா[க]வும்  
யில் நாடுமுன்பு இராஜராஜதேவர் பொதுகிந்நபடியெ எங்க[ளி]ல்  
[எ ல்]லைகொ[ல்லை]க[ள்] நிற்பதா[க]வும் இருபத்தொன்றாவது ஆவணிமாதத்து  
செய்த [நி]லைமை [கா]ட்டி[ந]படியெ மற்றுள்ள காரியங்களும் ஒருகாலமும் தப்பா-  
தெ யிருக்க கடவொநாகவும் இப்படி சம்மதித்தெந் விகொத[ழ]கியபெருமாளெந் இப்ப-  
டிக்குத் தப்பினொகில் எநக் கிந்நாத சரிமாழ்வாந் செருப்பும் எடுத்துத் தம்பலமும்  
திந்நொவெந் உ

## No. 120.

(A.R. No. 108 of 1900).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரிபுவனச்சக்கரவத்திக[க்\*]ள் ஸ்ரீவிரராசெந்திரசொழதேவற்க்கு யாண்டு  
எழாவது மெஷநாயற்று வ-ஒவ்வ-வகூத்து துயொதெசியும் உத்திரமும்பெற்ற சனி
- 2 க்கிழமை நாள் பெரிஉடையான் அமட்டாழ்வார் வ[ந்]னியமக்கள்நாயன் கரிகாலசொழ  
ஆடையூர்நாடாழ்வார[ா\*]ந வந்நியமக்கள்நாயந் இந்நாட்டு செ-

<sup>1</sup> An inscribed slab is lost at the beginning and the stones are not in order.

- 3 ங்கைமாஉடையார் திருஇடவந்துறைஉடைய நாயனாற்கு செங்கைமா தென்பிடாகை வாணவிச்சாதிரப்புத்தெரி நன்செய் புன்செய் நால்பாலெல்-
- 4 லை மெல்நொக்கிந மரமும் கிழ்நொக்கிந கிணறும் ஒழுகின்படி பொந்வரி சில்வரி ஆயம் அந்தராயம் தறியிறை தட்டார்ப்பா[ட்\*]டம் குற்றதெண்டம்
- 5 மற்றும் எப்பெ(ர)ப்ப[ட்\*]டநவும் உள்ப்பட விட்டெந் இது மாறுமவன் மெங்கைஇடை குமரிஇடை [குரா]ல்ப[சுடு]கான்[றூ]ந் பாபம் கொள்[வான்\*] மாகெஹூர ஈ[கெஹூ] ||\*

## No. 121.

(A.R. No. 109 of 1900).

ON THE SOUTH WALL OF THE SAME SHRINE.<sup>1</sup>

- 1 ஸ்ரீ ஸ்ரீ ||\*|| திருவளரும் புயன் தென்கண்ணை ஆட்கொண்டயுகனிற் பொ-
- 2 ருள் வளரும் புவிபிற் பொலிவெய்திப் பொருந்திடவெ யுருவளர் தொகை-
- 3 யின்மெல் வந்துதித்தெழு நாயறுபொற் கருவளர் கந்தனைக் கற்பித் தடியி-
- 4 ணைகண்டனென ி||—பெரியுடையார் திருமெனி கல்வொணரிதிருமெனியாக ||\*||

## No. 122.

(A.R. No. 110 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ ||\*|| திருவளவனச்சக்கரவத்திகள் ஸ்ரீசிவல்ல[ப\*]தெவற்கு யாண்டு பதினெழா-  
துக்கு எதிர் நலாவது மிதுனநாயற்று வ-டுஹ்வக்ஷத்து உது[ர்\*]த்தியும் சனிக்கிழ-  
மையும் பெற்ற மகத்து நாள் பதஞ்ச[னி]மாமுனிக் காடும்பெருமாள் ஆடையூர்நாடாழ்-  
வானென் கல்லு வெட்டினபடி ஆடையூர்நாடு மெல்<sup>2</sup> . . . . .
- 2 தொட்டியிற் கொலால் அளவின்படி நூறு குழிக்கு முழுவரிசைக்கு கடமைக்கு பண்டி-  
டத்தும் காணிக்கைக்கு பணம் ஒன்றும் காணி முக்குறுணியும் கொள்ளக்கடவதாகவும்  
வரிசை குறைந்த நிலத்துக்கு வரிசைப்படி கொள்ளவும் சித்திரைக்கார் காத்திகைக்-  
கார் நவிசை[ர]க்கு நூறுகுழிக்குக் கலனெ நூணிப் பதக்கு நெல்லுத் . . . . .
- 3 சொல்லக்கடவதல்லை இப்படி நடத்தாமல் இதில் எற்றஞ் செய்விப்பார் உண்டா-  
கில் தன்தாய்க்குத் தாமெ மிணைர் ஆக்கடவது இப்படிக்கு இவை பதஞ்சலிமா-  
முனிக் காடும்பெருமாள் ஆடையூர்நாடாழ்வான் எழுத்து ||\*||

## No. 123.

(A.R. No. 111 of 1900).

IN THE SAME PLACE.

- 1 முருகுந்து காஞ்சியும் வஞ்சியுங்கொண்ட மொய்த்[த\*]தார்மகதன் திருகுங் கனைக-
- 2 ழல் விக்கியநாள் சீபராந்தகனில் பெருகுங் குருதிப்பு[ந]ல் வாய்தொறும் பிலவாய் ம-
- 3 டத்துப் பருகுங் கழுதுடன் செம்மைகொண் டாற்கும பனிக்கட[ல] உ மட்டியன்றெ-
- 4 றிய தார்புனைவாண[புரந்தர நீ] வெட்டியின்றெ கொன்ற வெண்மணிப் பொடியுதிர  
வெள்ள-
- 5 த்தொட்டி யென்றெனுந் தொ[ல்]லை வாண்டெ துலையாத பந்தி . ட்டி யன்றெ  
தெவ்வர் பாய்பரி-
- 6 த்தானை கலக்குவதெ உ வாரொன்றுமுலையாய் மற்றவ ரொன்றும் பழுது[ரை]யார்  
மகதைவெ-
- 7 ந்தன் பொரொன்று புரியாமுன் பெரிய குறிச்சியி வெழுந்த புகையெ கண்டாய் காரன்று  
கனலெ-
- 8 ரியை மின்னென்று தளரெல்க் காரைக்காட்டிலூரொன்று [ம]தி[ள்]விழுந்த பெரெ-  
[ர\*]வியு முருமதிர்வ-

<sup>1</sup> On another slab here is found the following :--<sup>1</sup> நிலெகில் வாழ திறைந்து திருவிருக்க<sup>2</sup> நாடி நெதி எய்கி நலந்திகழ் கொடுவ-<sup>3</sup> ளர் கண்ணனூ ராட்கொண்டான் க-<sup>4</sup> ந்தனைக் கற்பித்தா ணண்ணல் சிறுவெ[ள்]ன் அறிந்து ||\*||<sup>2</sup> This inscription is built in at the right end.

- 9 தொக்குங் காணெ உ கொங்குங் கலிங்கமுங் கொண்ட கண்டா கொடித்தெ ருதியர் தங்-  
கும்பதி கொண்டவா-
- 10 ணாதிபா தணியாததென்கொல் பொங்குஞ் சினப்படை வங்காரசி[ங்]கந் புரண்டு  
விழ்ச்செங்குந்த மின்-
- 11 று பிணக்குன்ற மாக்கிய தெர்மன்னென உ முனிபொரு படைக்கடலை விட்-
- 12 டாசராணர் மூலதனமும் பரியு முறைமுறை யனிவாரித் தென்பகை யடக்கியபின்
- 13 வாணசூலதீபன் செய்த தனியாண்மை வடதிக்கில நிகிற்பீர் பின்பொருபொருப்ப-
- 14 ரண் விடாமலையமாணப் பொரயிவிற் பொருதபொதொரு பெரும்பொர் வன்ப-
- 15 றை தவிற்ற்தொரு குதிரைவலியால் வினைவாய்ப்பறை தவிற்றொருகொளின் வலி-
- 16 யாலெ உ சூழும் பிணவணைமெல் தொய்கழு[கி]ன் பந்தற்கிழ வீழும் கழுசினங்கள்
- 17 மெய்காப்ப வாழந் தன் தொன்னகரெ பொல் [வ]டுகர் துஞ்சத் துயிற்றியதெ மன்ன-
- 18 வர்கொன் மாகதர்கொன் வாள் உ சொல்லிவிடு செருமீனவர் சூழுமுரிமை கொடாழ்-  
கட வெ-
- 19 ல்வி விடுப[ை\*]ட வெறுவரெனு மியமபுரியெறுவர் கொல்லிவிடுமுதகாதிபா கூளிகருதி-  
லருர்
- 20 புக வல்லி விடும் அயிராபதம் வாணன் வரவிடுநாளையெ உ

### No. 124.

(A.R. No. 112 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ[||\*] ஸ்ரீ[||\*]தஹாஜெஹேரகு ஹரிநாய-
- 2 விவாடகு ஹாஜெககுதப்புவராயரகண்-
- 3 டன் ஸ்ரீஹரியண்ணஉடையர் குமாரர்
- 4 ஸ்ரீவிருப்பண்ணஉடையர் வுயிவிநாஜ்யூ
- 5 (ப்)பண்ணி அருளாந்நற ஸகா[ஹ]ஜ தநாயஅ-
- 6 ன்மெற் செ[வ்வா\*]நின்ற [ய]ராதுவலவகவரத்து மெஷ-
- 7 நாயற்று வ-ஹு-பகூத்து பணமியும் திருவாதிரை-
- 8 யும் பெற்ற ம-ஹ-வாச நாள் செங்கைமநாயனார் இஷபந்து-
- 9 றையுடையநாயனார்க்கு உச்சிச்சந்தி ஆ[டிய]ருள அ(ம்)முது
- 10 செய்தருள வளையம்மதியான்பட்டில் அமட்டன்மத-
- 11 கில் கண்ணந்தை அரசன் விட்ட குழி தூரா இன்னி-
- 12 வம் பயிர்(ச்)செய்யும் குடிக்கு இவ்வூரிலெ இரண்-
- 13 டு மனையும் ஒரு கொல்லையும் இன்னிலம்
- 14 ஆய்ரத்துஅஞ்ஞாறும் உடராஜித்யுவரையும்
- 15 செல்லக்கடவதாகவும் இந்த சந்தியும் மாறி-
- 16 இன்னிலமும் மாறினவன் கெங்கைகரைநிற்
- 17 குராற்ப் பசவை கொன்றான் பாவம் கொள்வான்
- 18 ஸ்ரீமாஹேஸ்வர ரகெஷ [||\*]

### No. 125.

(A.R. No. 113 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ[||\*] ஸகா[ஹ]ஜ தநாயஉ-ன்மெல் கொமாரபன்மர் திருபு[வ\*]னசகூவத்தி-  
கள் ஸ்ரீபராகுமபாண்டியதெவற்க்கு யாண்டு கூ-வது வுஷிகநாயற்று வ-ஹு-ப-  
கூத்து ஹாஜஸியும் புதன்கிழ . . . . .
- 2 உத்திரட்டாதி நாள் பொசளநாட்டு தழுக்கிரது ஹாஜஹேமொதரத்து விஷ்ணுகுமிதர்  
மகனார் அப்பணற்க்கு வுமாணம் பண்ணிடுத்த பரிசாவது பெண்ணைவடகரை ஆ .
- 3 ரிநாடு மெல்பற்றில் தொறுப்பாடிஆன விஷ்ணுகநாயபுரம் நானொமாதிருகளான வுராஹ-  
ணர்க்கு காணியும் இறையிவியுமாக இவ்வூர் நான்கெல்லைக் குள்பட்ட பறையன்எந்தல்  
[வி]ரங்குடை . . . . .
- 4 எந்தல் உட்ப்பட்ட நஞ்சை புஞ்சை பெட்டைபுஞ்சை நாட்டுபுஞ்சை எந்தல்பற்று புற-  
வடை நஞ்சைநிலத்து புஞ்சை நத்தம் மெல்நொக்கின மரம் கிணைக்கின கிணறு  
திடர் குளம் எந்தல் எரிகள் . . . . .
- 5 பெரியெரி . . . . . னபடி பெற்றநாச்சிநல்லூர் <sup>1</sup> . . . . .

<sup>1</sup> Built in at the right end.

## No. 126.

(A.R. No. 114 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீவிராசென்திரதெவற்கு யாண்டு ந-  
ஆ[வ\*]து கருப்பூ(ர்)ருடையான் பெரியாழ்வான் . . . . .
- 2 ன திரளாந்[ன்\*]ரூன் குருகுலராயனென் செங்கைமா மலையான்தெருவுக்கு கிழக்கு வத்-  
தரயர்தொட்டமான செங்க[ல்\*]தூவு உள்பட பொருளறக் குடு . . . . .
- 3 மண்ணுறக்கொண்டு பெரியுடையானான கரிகாலசொழ ஆடையூர்நாடாழ்வார்க்கும்  
அமட்டாழ்வா[ர்\*]க்கும் நரசிங்கபன்மற்கு நன்றாக உடையார் திருஇடவந்து[ற].
- 4 ந்திவிளக்கு எற்றவும் விட்டென் குருகுலராயனென் இந்த தொ<sup>1</sup>

## No. 127.

(A.R. No. 115 of 1900).

IN THE SAME PLACE.

- 1 [ஸ்ரீ]ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொ[ழ]தெவற்கு யாண்டு  
உய - வது மலையன் வினையைவென்றான கரிகாலசொழ ஆடையூர்நாடாழ்வாற்கு  
செங்கெணி அம்மைஅப்பன் அத்திமல்லான விக்கிரமசொழச் சம்புவராயனென் இவ்-  
வாண்டை ஆவணிமாஸத்துப் பதினாலாக் தியதியும் நாயற்றுக்கிழமையுந் திருவாதி-  
ரையுமானவன்று கல் வெட்டினபடியாவது நானு மிவரு முள்ளதனை[யும்] எங்க[ரி]வெ
- 2 தப்பாதிருக்கக்கடவொமாகவும் பிறந்தபெருமானான இராஜராஜ [அ]கம[ர]னருடன்  
உறவுபண்ணுதல் பகைகொள்ளுதல் செய்யுமிடத்து இரண்டு திறத்தொழுக்கு மெவிச்  
செய்யக்கடவெனாகவும் மற்று மிவற் கின்தொருடன் கூடி யிவற்கு விரோதமாயிருப்பன  
செய்ய[ய\*]யக்கடவெனல்வாதெனாகவும் இப்படிக்குத் தப்பினெனாகில என்னொட்டையான்  
யெ[ய\*]-
- 3 தெத்துத் தம்பலமுங் கலச்சொறுந் தின்றெனாவென் விக்க[ரி]மசொழச் சம்புவராய-  
னென் உ

## No. 128.

(A.R. No. 116 of 1900).

ON THE NORTH WALL OF THE FIRST PRAKARA OF THE TRIVIKRAMA-PERUMAL TEMPLE AT  
TIRUKOILUR, TIRUKOILUR TALUK, SOUTH ARCOT DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] ஸ்ரீஸ்ரீஸ்ரீவநெகவிர உநுகூலும்மவபுஜிவ ஸ்யாராவாரிவெநு  
கொ லு காலகாலாநுகாரடிவாகர
- 2 வொவ்வொவாரிராஸிவ்வாநு வொகாவதிகாஐகூடு கடிநகூ ஐகண கணாடகரி-  
கூலகணீரவ கெழீர-
- 3 ஸாரவிஜாரணநாஸிஹ காலகவொவெஸ்ரீநா ஜ[ய\*]கூலும் வாரா[யீ]ஸ்ரீ வீர-  
மணுகொவாலுஜும்வி ஹும்மராஜ கா-
- 4 ஸீவாரடிஹூரவிகலாஜீராஜா(சு)[வி]ஷெக மணவதிமநுஜகூடுவாகு வவொ-  
வியவெரிடிஹூரவ ஶுந வுணநராஜஸூராவநா-
- 5 வாயு-த் திரிபுவநராஜாயிராஜ வாரெஸ்ரீ ஸ்ரீவிக்ரீவாஜு[டி]வற்கு யாண்டு அ-வது  
தனுநாயற்று சவரவகூத்து கஷமியும் டெ-
- 6 வள்ளிக்கிழமையும் பெற்ற சுத்தத்துநாள் மலாடாகிய ஜனனாதவளநாட்டுக் குறுக்கைக்-  
கூற்றத்து திருக்கொவலூர்
- 7 நாயனார் திருவிடைகழிநாயனார்க்கு நாராஜவளநாட்டுத் திருமுனைப்பாடிக் கிழாமுர்-  
நாட்டுக் கொட்டினம்பாக்கத்து-
- 8 க் குணநல்லுழான் அரையன் திருவலஞ்சுழிஉடையான் அழகப்பெருமானான காடு-  
வெட்டியென் இன்-
- 9 னாயனார் திருமுகமண்டலம் தொன்ற பெருமாள் திருமெணிக்கு நன்றாக நான் வைத்த விக்க-  
கிரமபாண்டியன்

<sup>1</sup> Built in at the end.

- 10 துடர் திருநந்தாவிளக்கு இரண்டுக்கு இன்னயனார் திருநாமத்தால் விலைகொண்டு விட்ட பெண்ணைவடக-
- 11 [ரை] [வாணகொப்ப]ாடிநாட்டு மறுவூர் அகரத்து மஹாஸலையார்பக்கல் விலை-  
கொண்ட நீலமாவது சிதை-
- 12 விவதிக்கு கிழக்கு சொழுகுவசந்தரவாய்க்காலுக்கு வடக்கு முதல் கண்ணாற்று நாலாந்  
சதிரத்து
13. கிழக்கடையக் கல்லன் என்று பெர் கூவப்பட்ட தடி ஒன்றினால் பெரும்படி குழி முன்-  
னாற்றொருப-
- 14 த்திரண்டரையும் இய்வதிக்கு கிழக்கு அரசர்களாதித்தன் வாய்க்காலுக்கு வடக்கு முன்-  
ராங் கண்ணா-
- 15 ற்று நாலாந் சதிரத்து பெரும்படி கொரைப்பள்ளத்தில் தடி ஒன்று குழி நூற்றெண்பத்-  
தெழரையும் ஆக நன்சை குழி ஐஞ்-
- 16 னூறும் புன்சை நிலத்து திருந்த அணைவாய்க்காலுக்கு கிழக்கு ஆகாரகூரவிண்ணகர்  
எம்பெரு(ம்)மான் திருவிடையாட்டத்துக்கு
- 17 கிழக்கு திருவிடையாட்டத்துக்கு தெற்கு இவ்வகரத்தில் நாயனார்  
தெவதானத்துக்கு மெற்கு குழி
- 18 ஐஞ்நூறு ஆக குழி ஆயிரமும் கரடியாரான விரதமுடித்தபாண்டியச்சருப்பெதிமங்கலத்து  
மஹாஸலையார் பக்-
- 19 கல் விலைகொண்ட இவ்வகரத்தில் நன்சைநிலத்தில் கிழ்பாற்கெல்லை இவ்வகரத்து விக்கிர-  
மபாண்டியவி-
- 20 ண்ணகர் எம்பெருமான் திருவிடையாட்டத்துக்கு மெற்கும் தென்பாற்கெல்லை கிழக்கு-  
நொக்கிபெ-
- 21 பாகிற பெருவாய்க்காலுக்கும் பொன்னி எழுபதி னுட்பட வடக்கும் மெல்பாற்கெல்லை  
நாவல்கரைக்கு முன்றாந்தரத்-
- 22 துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை நாற்றங்கால் ஒழுங்குக்கு தெற்கும் இன்னான்கெல்லைக்  
குட்பட்ட பதினாடி-
- 23 க் கொலால் தடி பலவினால் குழி எண்ணாற்றெட்டும் புன்சை நிலத்து விக்கிரமபாண்டிய-  
விண்ணகர் எம்பெருமான்
- 24 திருவிடையாட்ட புன்செய்க்கு கிழக்கும் பழுக்கூர் எல்லைக்கு தெற்கு பதினாடிக்க கொலால்  
குழி எண்ணூறும் ஆக குழி
- 25 தூசூர்-ம் ஆக குழி உதூசூர்-ம் அகரஇறையினிப்படி கொயில் தானத்தார் பற்றி நாள்  
ஒன்றுக்கு குழையன் நாழியால் நா-
- 26 ழி உரிய நெய் அளந்து விரல் பிசமாணம் நால்திரி இட்டு இத்திருவிளக்கு இரண்டும் சந்-  
திராதித்தவற் செல்வதாகக் கல்-
- 27 வெட்டிக்குத்தென் காடுவெட்டியென் இவை கொட்டினம்பாக்கமுடையான் அழகப்-  
பெருமானான காடுவெட்டி எழுத்து
- 28 இது ஸ்ரீவையிஷ்வ ராகெஷ [||\*]

## No. 129.

(A.R. No. 117 of 1900).

## IN THE SAME PLACE.

- 1 ஹரி[\*] லுஷி ஸ்ரீ [||\*] ஸ்ரீகாடி ஹ-ஒலி வு-தராணாடி ஸ்ரீகெ மொகூர்ஜீ[வி]நாடி [||\*]  
வலு-ஹொகூர்ஜீ[வி]நாடி ஸ்ரீகாடி ஹ-ஒலி வு-தராணாடி ஸ்ரீகெ மொகூர்ஜீ[வி]நாடி [||\*]  
வாறநா ராஷ்ரவொஷண-
- 2 ழ [||\*] ஸாஸநடி ஹ-ஒலிவு-தராண(டி)ஷா-த-ஷண-ஹ-ஹொகூர்ஜீ[வி]நாடி ஹ-ஒலி-  
விக்கு மக்களாகி நிகழ்ச் செந்தமிழ் வடகலை தெரிந்துணர்ந்து நிதி கெட்டு நிகழ்ராசி  
நறுமலர் வாடாத தி-
- 3 ருமகள்புதல்வர் எத்திசைக்கும் விளக்காக இன்சொல்லா வினிதளித்து வன்சொல்லால்  
மறங் கடிந்து இச்சதுஷா[வரி]ஷெஹத்து சதூராஜித்தவரை யினிதொங்க வாதரா  
சன் காற்ற-
- 4 சைப்ப வருணராசன் நிற்தெளிப்பத் தெவராசன் திசைவிளக்க எத்திசை மகளிரு மினிது  
விற்றிருப்பத் தெங்கும் பலாவுந் தெமாஞ்சொலையும் வாழையுங் கமுகும் வளர்கொடி
- 5 முல்லையும் [பூ]வையுங் கி[ள்ளை]யும் பொலிவொடுங் கெழுமி வாட்டமின்றிக் கூட்டம்  
பெருகி யறம் வளரக் களிமெனியப் புகழ் பெருகப் புரை[ர] பணியத் திசையனைத்துஞ்  
[ச]விபெடா-
- 6 மல் செங்கொலெ முன்னாகவுஞ் சிதூ(த)மெழ்யெ தெய்வமா[க]வுஞ் செ[ம்]பொற்ப் பசும்-  
பையெ வெவியாகவும் கூழையினொடுங் கருணை யெய்திச் சமையதன்ம மினிது நடாத்தி  
கழர்நின்-



- 7 ற உத்தமநிதி யுயர்பெருங் கீர்த்தி முத்தமிழ்மலை முழுவது முணர்ந்த சித்தரமெழிப்-  
பெரியந[ர]ட்டொம் வைத்துக்குடுத்த பரிசாவது மிலாடாகிய ஜனனாதவளநாட்டுக்  
குறுக்கை-
- 8 க்கு[ற்\*]றத்து திருக்கொவலூ[ர்\*] எழுபத்தொன்பதுநாட்டுப் பதினெண்புமிச் சித்திர-  
மெழிவிண்கரான திருவிடைகழிநின்றருளினபெருமாள் கொயில் அனாகியாக மெழித்-  
திருத்தொ[ர\*]ணமும் ஸ்ரீஹ-ஓமிஷெவி-
- 9 யும் வுதிஷெபண்ணி முன்பெ நம் ய[ஐ-ஓ]மாய்ப் பொதுகையில் 'இந்நாயனாற்கு  
முன்பு நாம் வைத்துக்குடுத்த வைப்புஞ் சமைப்புஞ் செடியும் முகமுஞ் சாதனமும்  
ராஷ்ட்ரக்ஷ[ர]ஹங்களி-
- 10 வெ கைதப்புக்கையில் முன்பு வைத்துக்குடுத்தபடியெ ஆட்டைக்கு எருக்கு பதக்கு நெல்-  
லும் ஆனுக்குக் குறுணி நெல்லும் வெற்றா னுட்படப் பெற வைத்துக் குடுத்தொம்  
எழுப<sup>1</sup>

## Nos. 130 to 132.

(A.R. Nos. 118 to 120 of 1900).

ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE OF THE SAME TEMPLE.

Published in *Epigraphia Indica*, Vol. VII, p. 146-7.

## No. 133.

(A.R. No. 121 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] புகழ்மாதா விளங்கச் சயமாதா விரும்ப நிலமகள் வளர மலர்மகள் புணர  
உரி[சை\*]மயி[ற்\*] சிறை மணிமுடி சூடி வில்லவர் குலைதர மிநவர் நிலைகெட  
[வி]க்கலந் சிங்கணந் மெல்கடல் பாயத் துரத்தி திக்கனைத்திலுந் தன் சக்கரநடா-
- 2 த்தி வீரலிஹாலநத்து புவநமுழுதுடையாளொடும் வீற்றிருந்தருளிய கொராஜகெசரி-  
வநாரான உடையார் ஸ்ரீகுலொத்துங்கசொழுவெவற்கு யாண்டு ய-ஆவது ராஜெஞ்-  
சொழுவளநாட்டு தாமர்நாட்டு திருமுனைப்பாடி பெண்ணைத்தெந்கரைக் கி-
- 3 ளியூருடைய மலையமாந் சூரியந் [ம]ரவன் [சூ]ரியநாந மலையகுலராஜந் இவ்வூருடைய  
மலையமாந் சதிரந் மலையநாந ராஜெக்சரிசொழுவலையமாணைச் சார்த்தி மலாடாகிய  
ஜனநாதவளநாட்டுக் குறுக்கைக்கூற்றத்துத் திருக்கொ-
- 4 வலூர்த் திருவிடைகழியாழ்வார்க்குச் சஞ்ரூபித்திய[ய\*]வந் நின்றெரிய வைத்த திருநகரா-  
விளக்கு இரண்டுக்கும் விட்ட சாவா முவாப் பெராடு நூற்றுத் தொண்ணூற்று இரண்-  
டும் இ[வெ\*]வெ ஸ்ரீவயிஷ்வரீ ரகெஷ [||\*]

## No. 134.

(A.R. No. 122 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] புகழ்மாதா விளங்க ஜயமாதா விரும்ப நிலமகள் நிலவ மலர்மகள் புணர  
[யுரி]மையிற் சிறந்த ம[ணி]முடி சூடி மி[னவ]ர் நிலைகெட வில்லவர் குலைதர  
எ[னை மந்]நவ ரிரிய-
- 2 லுந் நிழிதர திக்கரைத்துந் தன் சக்கரநடாத்திச் செம்பொந் வீரலி[ஓ\*]ஹாலநத் தவநி-  
முழுதுடையாளொடும் வீற்றிருந்தருளிய கொவிராஜகெசரிபநாரான திருஹவநச்சக்கர-  
வத்திகள் ஸ்ரீகுலொ[த்]துங்கசொ-
- 3 முடிவற்கு யாண்டு நயக-ஆவது மலாடாகிய ஜ[ன\*]னாதவளநாட்டுக் குறுக்கைக்-  
கூற்றத்துத் திருக்கொவலூ[ர்\*]த் திருவிடைகழிஆழ்வார்க்கு ராஜெந்திரசொழுவள-  
நாட்டுக் கிளியூர் மலையமா[ந்] நானூற்றுவந் அத்திமல்லநாந ராஜெஞ்சொழிச்  
செதியராயநெந் இவ்-
- 4 வாழ்வார்க்குத் திருவத்தசாமச்சனி ஒன்றுக்கு அமுதுபடி அரிசி நானாழியும் கறியமுது  
நெய்யமுது தயிரமு தடைக்காயமுதும் எங்கள் வஸ முள்ளதையெஞ் செல்வதாக  
இவ்வாழ்வார் திருவிடையாட்டத்தில் நாங்கள் கொள்ளக்கடவ பெரும்பாடிகாவ லுள்-  
ளிட்ட [ஆ]யங்கள் கொள்ளா-

<sup>1</sup> A few letters are wanting at the end of the inscription.

- 5 தெ விட்ட நீ உ-வி இனில மிருவெவியுங் காரும் பிசாநமுஞ் ச[னி]ராதித்தவற் செல்ல விட்டெந் களியூர் மலையமா[ந்\*] நாதாற்றுவ நத்தமலலநாந ராஜெசுசொழ்ச் செத்யராயநெந் இதுக்கு விட்ட நிலமாவது கிழ்பாற்கெல்லை சொமன் கிழ்வரம்புக்கு மெற்கும் தென்பாற்கெல்லை சிறுதூம்புவாய்[க்\*]காலு-
- 6 க்கு வடக்கும் மெல்பாற்கெல்லை இவ்வாய்[க்\*]காலினின்றும் பு[ந்நி]ருட்டிக்கு பொன வாய்[க்\*]காலுக்கு கிழக்கும் வடபாற்கெல்லை அஞ்சு[க்\*]ருட்டிக்கும் திருவெங்கடத்துக்- குட்டிமருதஞ்செய் வாய்[க்\*]காலுக்கும் தெற்கும் இந்நான்கெல்லையிலு மிகுதிக்குறை வுட்பட நிலம் இரண்டு வெவியும் விட்டென் ராஜெ-
- 7 ஶுசொழ்ச் செத்ய-  
8 ராயனென் இத்த-  
9 ன்மம் ஸ்ரீவயிஷ்வ  
10 றகெசு [||\*]

## No. 135.

(A.R. No. 123 of 1900).

IN THE SAME PLACE.

Published in *Epigraphia Indica*, Vol. VII, p. 145.

## No. 136.

(A.R. No. 124 of 1900).

ON THE WEST AND SOUTH WALLS OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமெவுவளர் திருப்பொன்மாத புணர நாமெவு கலைமகள் நலம்பெரிது சிறப்ப விசையமாமகள் வெல்புயத் திருப்ப விசையுஞ் செல்வியும்) மெண்டிசை விளங்க நீருபர் வணிகைஞ்ச நிணிலமடனதையைத் திருமணம் புண[ர்\*]னூ மல்ல- ஞாலத்துப் பல்லுயிற் கெல்லாம் எல்லையி வின்ப மியல்விநி லெய்த வெண்குடை நிழற்- கிழ்ச் செங்கொ லொச்சி வாழி ஊழி ஆழி நடப்பச் செம்பொன்விரலிஹாலநத்து அவநிமுழுதடையாளொடும் விற்றிருகருளிய கொப்பரகெசரிபதூரான திருவாவநச்- சகூவர்த்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழ்ஹெவற்கு யாண்டு எ-ஆவது றெஷநாயற்று சுவா-
- 2 வகூத்து வியாழக்கிழமையும் ஸஹியியும் பெற்ற உத்திராடத்துநாள் மலாடாகிய ஜனநாதவளநாட்டுக் குறுக்கைக்கூற்றத்துத் திருக்கொவலூர் ஶுஷ்டெயம் ஸ்ரீமதுரா- ககச்சதுர்வெழிமங்கலத்து திருவிடைகழியாழ்வார் அமுதுசெய்தருளவும் இத்திருப்- பலம் வழிநடை ஸ்ரீவெணுவர்க்கு புலாஹிகைக்கும் நிலயுன்[டு]பரியுடையாரான குலொத்துங்கசொழ்ச் செத்யராயன் விண்ணப்பத்தால் இறையிழ்ச்சி இறையிளி- தெவதாநமாக விட்ட நிலம் இவ்வூர்க் கிழெரிப்பற்றில் கிழ்பாற்கெல்லை கலைங்காட்- டுக்கு மெற்கும் தென்பாற்கெல்லை இவ்வாழ்வார் தெவதாநம் செதிராயவிளாகத்துக்கு வடக்கும் மெல்பார்க்கெல்லை எரி[க்\*]-
- 3 கரைக்கு கிழக்கும் வடபாற்கெல்லை இத்தெவர் தெவதானம் கற்கொல் தெந்வரப்புக்கும் இதங்கிழைப் புளியஞ்செறு [வட]வரப்பிற் பெரியகல்லுக்குத் தெற்கும் ஆக இந்நான்- கெல்லையு னூட்பட்ட தடி பலவினால் நிலம் ஒருவெலி இந்நிலம் ஒருவெலியும் இவ்வாழ்- வார்க்கு இறையிளி தெவதானமா[க்\*]ச் சகிராதித்தவற் நித்தநிமகஞ் செல்வதாக இச்செத்யராயரைக்கொண்டு இந்நிலம் விடுவித்தான் கழுமருத[ங்கி]ழான் மாதவன் உலகளஞான உலகளசொழ முவெகவெளான் ||உ

## No. 137.

(A.R. No. 125 of 1900).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமெலரிவை[வ]யும் பொற்செயப்பாவையும் தெமெவிய திருப்பயங்க- [ளி]ற் நினைப்ப வங்கொ[மெ வி]லங்கு கொட்டிய[ர]னையும் [ய]ரனு மென் கைய- [யில] துலங்கு பொற்ப்படையுமெய் துணையென்றருளி பலங்கள் தாராவரசர் தாயிசை கொள்ள பொர்த்திருவொடும் பெரும்புகழ் நிறுத்தி நீரார்கடல்கு மூலகில் கும்பொர்மன்ன ரடற்பொர்வம்மென்றறை கூவருள் படர் புகழ் அயிராபதத்தொ [ட]யிராபதமென வயிராகரத்து வா[ர]ணம் வாரி செயிராப்பொன்

- 2 வெங்கைநாடும் [பொருகட விரட்டமுந் தன் வெங்கை[ந]ரட் சக்கரநடாத்தி முன்நாள் வெற்றி[க்]கொடி[யெ]ரடு வீரமும் ஒங்கக் கொற்ற[க்]குடைக்கீழ் கொடைக்கொடியெந்தி [பெ]ற்றக்கொன் திருப்பு[க]லூர் தென்திருவணைய புகழ்[ரி]மபுகழ் புவ[ன]-மு[ழு]துடையாளொடும் வீரவிஹாலானத்து [வீ]ற்றிருகருளின கொராஜகெவலி-வநூரான உடையார் ஸ்ரீகூ[வொ]த்து[ங்]கசொழிபெவர்கு யாண்டு ஆரூவ[து] ஜநநா-யவளநாட்டுக் குறுக்கைக்கூற்றத்து ஸ்ரீஹ்ரெயந் திருக்கொவலூரான ஸ்ரீமதுரா[ந்]-த[க]வதுவெ[ஹ]மங்கலத்து ஸவெஹயொ-
- 3 ம் திருவிடைகழி ஆழ்வார் பெ[வ\*]தானம் உள்ளூர[க்]கள கல்வெட்டி அறவொலை செய்துகுடுத்த ப[ரிசா]வது ஸ்ரீவாமனச்செரிசு கீழ்பார்க்கெல்லை ஊரிநின்றும் பெண்ணை ஆற்றக்குப் பொன வழக்கு மெற்கும் தென்பார்க்கெல்லை ஆழ்வார் வடக்-கில்திருமதினும் ஊர்நத்தத்தக்கும் வடக்கும் மெல்பார்க்கெல்லை நித்தவிநொதன்-வாய்க்காலுக்கு கிழக்கும் வடபார்க்கெல்லை இந்நித்தவிநொதன்வாய்க்காலுக்குத் தெற்கும் மெல்வாய்ப்புலத்து மெலாலங்கழநிசு கீழ்பார்க்கெல்லை மெலைமாடக்கை-வெளி மெலைவரம்புக்கு மெற்கும் இவ்வரம்பின் கொத்தம் தெற்கில் பெ-
- 4 மட்டுக்குண்டி[வி]ன் மெலைவரம்புசு மெற்கும் செதிராஜவநூன்வாய்க்காலுக்கெ யுற மெற்-கும் தென்பார்க்கெல்லை செதிராஜவநூன்வாய்க்காலுக்கு வடகும் வாய்க்காலுக்குத் தெற்கு ஞாம்பின் கீழாலைத்துண்டமும் இன்னும் முடசுத்தாம்புசு மெற்கும் தென்-பார்க்கெல்லை சொமாசிகிரநூர் எல்லைக்கு வடக்கும் மெல்பார்க்கெல்லை மெற்படியார் எல்லைக்கு கிழகும் இன்னும் திருவீரட்டானமுடையார் பெவதானம் திருவாதிரைப்-புலத்துக்கு கிழக்கும் இன்னும் ஸவெஹநிலம் பலாசங்குண்டி[வி]லுக்கு கிழக்கும் இன்னும் இப்பலாசங்கு-
- 5 ண்டிலுசு வடக்கு நித்தவிநொதன்வாய்க்காலுக்கெ யுற நத்தம் குழி ஐஞ்ஞாறும் அகப்பட கிழகும் வடபார்க்கெல்லை நித்தவிநொதன்[வா]ய்க்காலுசுத் தெற்கும் கீழ்பார்க்கெல்லை கணக்கக்காணி குடச்செய்சு மெற்கும் வடபார்க்கெல்லை மெற்படியார்கள் காணிக்கும் வயிடிப்பொகம் நித்தவிநொதன்வாய்க்காலுக்கெ யுறத் தெற்கும் இன்னும் இந்நித்த-விநொதன்வாய்க்காலுசு மெற்கும் இன்னும் இந்நித்தவிநொதன்வாய்க்காலுக்குத் தெற்கு மாடக்கைவெளி முதல்மடைக்கெ யுற இதனுக்குத் தெற்கும் உட்பட்ட நிலத்-தில்
- 6 செதிராஜவநூன்வாய்க்காலும் முடசுத்தாம்பின்னும் வடசுநொகிப்பொன வாய்க்காலுக்-கும் நீசு நிலமும் கீழ்கிடங்குசு கீழ்பார்க்கெல்லை கற்றுக்காலுசு மெற்கும் தென்-பார்க்கெல்லை எரிகரைக்கு வடகும் மெல்பார்க்கெல்லை நித்தவிநொதன்வாய்க்காலுசு கிழகும் வடபார்க்கெல்லை குமுழியிநின்றும் திருச்சக்கரவெலிசுப் பாய்க்காலுசுத் தெற்கும் உட்பட்ட நிலமும் திருச்சக்கரவெலிசு கீழ்பார்க்கெல்லை [கட]ம்-பங்காலுசு மெற்கும் தென்பார்க்கெல்லை நகிதலைவாய்சு வடகும் மெல்பார்-
- 7 க்கெல்லை [பிரப்ப]ஞ்செய்சு கிழகும் தென்பார்க்கெல்லை இப்பிரப்பஞ்செய்சு வடகும் மெல்பார்க்கெல்லை கற்றுக்காலுசு கிழகும் வடபார்க்கெல்லை வாய்க்காலுசுத் தெற்கும் இன்னும் வடபார்க்கெல்லை மெட்டுசு தெற்கும் இன்னும் வாய்க்கா-லுக்குத் தெற்கு கடம்பங்காலிலெய் உற தெற்கு உட்பட்ட நிலமும் திருச்சுற்று-மாளிகையில எழுநூளரி நிற்கும் துக்கை நிலம் எயில[க]த்துசு கீழ்பார்க்கெல்லை மெட்டுசு மெற்கும் தென்பார்க்கெல்லை வாய்க்காலுசு வடக்-
- 8 கும் மெல்பார்க்கெல்லை கண்ணிகாலுசு கிழகும் வடபார்க்கெல்லை வடக்கில் மெட்டுசுத் தெற்கும் உட்பட்ட நிலமும் புறத்தரைகாலுசு கீழ்பார்க்கெல்லை கொல்லைசு மெற்-கும் தென்பார்க்கெல்லை திருவீரட்டான அழிவாய்க்காலுசு வடகும் மெல்பார்க்கெல்லை ஸவெஹநிலம் புறத்தரைகாலுசு கிழகும் வடபார்க்கெல்லை ஸவெஹநிலம் புறத்-தரைகாலுசுத் தெற்கும் உட்பட்ட நிலம் எரிப்புலத்துசு கீழ்பார்க்கெல்லை திருவீரட்-டானமுடையார் பெவதானத்துசும் அகாட்டியார்முசுசு மெற்கும் தென்பார்க்கெல்லை ஆச்சிகைகாலுசு வ-
- 9 டகும் மெல்பார்க்கெல்லை அரிசாணிமுகாலுசு கிழகும் வடபார்க்கெல்லை ஸவெஹயார் எரிப்புலத்துசுத் தெற்கும் மெற்படி நிலத்துசு கிழகும் வடபார்க்கெல்லை கண்ணிகா-லுசுத் தெற்கும் மெலை மெற்படி சூண்டிலுசு கீழ்பார்க்கெல்லை ஸவெஹயார் எரிப்-புலத்துசு மெற்கும் தென்பார்க்கெல்லை அரிசாணிமுகாலுசு வடகும் மெல்பார்க்கெல்லை மெற்படி நிலத்துசு கிழகும் வடபார்க்கெல்லை கண்ணிகாலுசுத் தெற்கும் உட்பட்ட நிலமும் பெய்மெருட்டிசூண்டிலுசு கீழ்பார்க்கெல்லை மண்டகச்செரி-உடையார்கள் கொலப்பாட்டுசு மெ-

- 10 ற்கும் தென்பார்க்கெல்லை ஆச்சிகைக்காலு கு வடகும் மெல்பார்க்கெல்லை அகாட்டி-  
யார்முக்கு கிழகும் வடபார்க்கெல்லை மாளிகையுடையார்கள் கொலப்பாட்டுகுத்  
தெற்கும் உட்பட்ட நிலமும் ஆட்டுச்செறுவுகு கீழ்பார்க்கெல்லை எருகிலங்கழுவலுகு  
மெற்கும் தென்பார்க்கெல்லை அகம்புலத்துகு வடகும் மெ[ல்\*]பார்க்கெல்லை கண்-  
ணிகாலுகு கிழகும் வடபார்க்கெல்லை புளியஞ்செய்குத் தெற்கும் உட்பட்ட நிலமும்  
களர்மெட்டுகு கீழ்பார்க்கெல்லை திருவீரட்டானமுடையார் டெவதானத்துகு மெற்-  
கும் தென்பார்க்கெல்லை புதுப்பெறன எல்-
- 11 லைகு வடகும் மெல்பார்க்கெல்லை மெற்படியார் நிலத்துகு கிழகும் [வட]பார்க்கெல்லை  
திருவீரட்டானமுடையார் டெவதானத்துகுத் தெற்கும் உட்பட்ட நிலமும் கற்கொ-  
லுகு கீழ்பார்க்கெல்லை கல்லொடுகுண்டிலுகு மெற்கும் தென்பார்க்கெல்லை கண்ணிகா-  
லுகு வடகும் மெல்பார்க்கெல்லை ஆலனுறைமுகத்துகு கிழகும் வடபார்க்கெல்லை  
கெ[ஸ்]வன் தாமொதிரன் நிலத்துகுத் தெற்கும் உட்பட்ட நிலமும் செதிராஜவிளா-  
கத்துகு கீழ்பார்க்கெல்லை கல்லங்காட்டு கூலுக்கும் பெண்ணைப்பெருஞ்செய்கும் தென்-  
கால்வட்டத்துக்கும் ஆனகொல் கல்லொடுசெய்கும் மெற்கும் தென்பார்க்கெல்லை-
- 12 க்கெல்லை வெலனூம்பிநின்றும் இரும்பாட்டிந் வடவருகெய் பொன வாய்காலுகு வட-  
கும் மெல்பார்க்கெல்லை இத்தாம்பிநின்றும் வடகுநொகி எரிகரையருகெய் மாகாளன்-  
புலத்துகுப் பொன வாய்காலுகு கிழகும் வடபார்க்கெல்லை மாகாளன்புலத்துகு-  
ண்டில்[நி]லத்துகுத் தெற்கு வெலஞ்செய்க்கெ யுறத் தெற்கும் இவ்வெலஞ்செய்கு[ய்\*]கு  
மெற்கும் இவ்வெலஞ்செய்குத் தெற்கும் இவ்வெலஞ்செய்கு கிழகும் வட[க்]கில் [உள்-  
நிலத்து]குத் தெற்கு கல்லங்காட்டு கூலிலெ யுறத் தெற்குள்ள நிலத்து செப்புகா-  
லென்று பெருடைய வாய்கால் நீகி நிலமும்
- 13 ஆ[ற்ற]ங்கரை ராஜெஜுசொழன் திருனாவனத்துகு கீழ்பார்க்கெல்லை சிறுபுலத்துத்  
தொட்டத்துகு மெற்கும் நகீதலைவாய்கு மெற்கும் தென்பார்க்கெல்லை மெற்படிகாலுகு  
வடகும் மெல்பார்க்கெல்லை கீழ்வதித்தொட்டத்துகு கிழகும் வடபார்க்கெல்லை  
பெண்ணை ஆற்றுகுத் தெற்கும் உட்பட்ட நிலமும் திருவிக்கிரமசெரிகு மண்டைகெணி-  
கும் கீழ்பார்க்கெல்லை மதுராஜகலத்துவெலு-ஓழிமங்கலத்து எல்லைகு மெற்கும் தென்பார்க்கெல்லை  
மெற்படியார் எல்லைகு வடகும் மெல்பார்க்கெல்லை ஆழ்வார் டெவதானம்  
பன்றியூர் எல்லைகும் சொமாசிகிரனூர் எல்லை-
- 14 கும் கிழகும் வடபார்க்கெல்லை மதுராஜகலத்துவெலு-ஓழிமங்கலத்து எல்லைகும் சொமாசிகிர-  
னூர் எல்லைகுத் தெற்கும் உட்பட்ட நிலமும் பன்றியூர்கு கீழ்பார்க்கெல்லை மண்டை-  
கெணிகு மெற்கும் தென்பார்க்கெல்லை [வி]ரைப்பட்டுகும் கறடிஎல்லைகும் வடகும்  
மெல்பார்க்கெல்லை இரவிசுவமா[ணி]கலத்துவெலு-ஓழிமங்கலத்து எல்லைகு கிழகும் வட-  
பார்க்கெல்லை சொமாசிகிரனூர் எல்லைகுத் தெற்கும் உட்பட்ட நிலமும் உய்க்கொ-  
ண்டாந்விளாகலுகு கீழ்பார்க்கெல்லை சித்திரகாரனுகு மெற்கும் தென்பார்க்கெல்லை  
விசலூர்கிழவன்வாய்காலுகு வடகும் மெல்-
- 15 [பார்]க்கெல்லை மதுராஜகலத்துவெலு-ஓழிமங்கலத்து எல்லைகு கிழகும் வடபார்க்கெல்லை  
செப்புகாலுகுத் தெற்கும் உட்பட்ட நிலமும் இன்னாட்டு அத்தனம்பொந்  
வதுவெலு-ஓழிமங்கலத்து ஆழ்வார்[டி]வதானம் அலு-ஓநாவொமமான சிஞ்சிலிகைவெலி-  
கும் திருநாராயணவெலிகும் அயன்நெழுமாலுகும் கீழ்பார்க்கெல்லை மெற்படி-  
யூர் எல்லைகு மெற்கும் அயன்நெழுமாலுகு வடபார்க்கெல்லை வாய்காலுகுத் தெற்-  
கும் கீழ்பார்க்கெல்லை இவ்வூர்[பி]டாரிபட்டிகு மெற்கும் தென்பார்க்கெல்லை சிஞ்சி-  
லிகை வெலிபுளிகைமெ-
- 16 [ட்டு]க்கெ யுற வடகும் இன்னும் புளிகைமெட்டுக்கொத்தம் மெர்குநெ[ரக்]கி மெற்-  
படியூர் எல்லைக்கெ யுற ஆட்டான்காலுகு வடகும் மெல்பார்க்கெல்லை மெற்படியூர்  
எல்லைகு கிழகும் வடபார்க்கெல்லை மெட்டுவாய்காலுகுத் தெற்கும் உட்பட்ட நில-  
மும் ஜயங்கொண்டசொழமண்டலத்து ராஜெஜுவளநாட்டுப் பெண்ணைவடகரை  
குளப்பாக்கமான கரிகாலசொழநல்லூர்கு கீழ்பார்க்கெல்லை பூபெருசொழவதுவெலு-ஓ-  
ழிமங்கலத்து எல்லைகு மெற்கும் தென்பார்க்கெல்லை மறுவூர்[ரி]குப் பாய்கு வாய்க-  
காலு-
- 17 கு வடகும் குலதீரவதுவெலு-ஓழிமங்கலத்து எல்லை சாவாங்கழிகும் மெற்படியார் புன்செய்  
நிலத்துகு வடகும் மெல்பார்க்கெல்லை அத்திப்பாக்கத்தெல்லைகு கிழகும் வெடர்குளத்-  
தூர் எல்லைகுத் தெற்கும் ஆக இநார்க்கெல்லைகும் உட்பட்ட நிலமும் ஆக இந்நிலங்-  
கள் கல்வெ[ட்\*][டி] அறவொலை செய்துகுடுத்தொம் இவ்வூர் ஸ்வெயொம் :- இது  
ஸ்ரீவெலவ ரகெஷ ||

## No. 138.

(A.R. No. 125-A of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] வாடினெ ஜமடினையுவிடுக தெருவி-
- 2 கருவி கீயிடெ யஃ வ-ஓவ்-ஓனெகிஜ[ஓ] வய-
- 3 ஸா யஸுஷி ஃ-ஓய-ஓ டியெ [||\*] தெள டெள ஸ்ரஹவ்ரஷ-
- 4 ஸ்ரஹ கிவிவாஃ ஜாதெள க்ஷணாஹ்ரஹ ஹ-ஓய-
- 5 நகவ வெதி க்ஷணகிஹஃ க்ஷ-ஓ-ஓ க்ஷ[ஓ] வா க்ஷஓ ||

## No. 139.

(A.R. No. 126 of 1900).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] சொழுகொளவெவற்கு யாண்டு முந்ருவது மிலாடாந ஜநதவளனாட்டுக் குறுக்கைக்கூற்றத்து ஸ்ரஹஹெயம் திருக்கொவலூர் திருவிடைகழிஆழ்வார்க்கு
- 2 இவ்வூர் பருடையாருள் ஹாஹ்ராஜி ஹரந வாஸஹெவந் ததூடைய மாதா மாறி பொந்-காளிநங்கைக்காக வைத்த திருநுஜாவிளக் கொந்றுக்கு [ஓ]வத்த சாவா முவா பெராடு தொண்ணுற்று இவ்வாடு கைக்கொண்டு இவ்விளக்கு
- 3 ஒன்றும் சகிராதித்தவல் எரிக்கக்கடவொம் ஸ்ரஹந்து வைகாநஸரொம் ||—இவ்வாண்டெய் ஜநநாதவளநாட்டுக் குறுக்கைக்கூற்றத்து திருக்கொவலூர் ஸஹெயொம் வாணகொப்-பாடியாந மருதாஹகவளநாட்டுப் பெ[ண்\*]ணை வடகரை ஸ்ரஹஹெயம் மணலூர் பருடையா-
- 4 ருள் கௌசிக அண்ணாவந் திருவிக்கி[ர\*]மநுக்கு விற்றுக்கு[ஓ\*]த்த நிலமாவது இவ்வூர் மெல்வரப்புலத்து கயற்காணி தடி இரண்டிநால கருத்தெட்டுமாவிலுங் கிழக்கடையக் கால் நிக்கி மெற்கடைய முந்று மாவும் விற்பதற்கு கிழ்பாற்கெல்லை இக்கயற்காணி கிழக்கை-
- 5 டய நிற்குங் காற்செ[ய்\*]க்கு மெற்கும் தென்பாற்கெல்லை இவ்வூர் ஹாஹ்ராஜி நக்கநா-ராயணந் உள்ளிட்டாருடைய குன்றிந்கிழ்க் காற்செய்க்கு வடக்கும் மெல்பா[ர்\*]க்கெ- [ல்\*]லை திருவிடைகழிஆழ்வார திருவமுதுபுறத்துக் கிழக்கும் வடபாற்கெல்லை வை-டிபொகத்துக்கு பா[ய்\*]ன வாய்க்கா-
- 6 [ஓ]க்கு[த் தெ][ற்\*]க்கும் இந்நான்கெல்லைக்கும் உள்ப்பட்ட இந்நிலம் முன்றுமாவும் நடு குடுத்து இந்நிலத்து . . . இந்நிலத்துக்கு விலைஹெயுமும் இறைஹெயுமும் கைய்யிலெ பொருளறக்கொண்டு இந்நிலம் இறை இழிச்சி விற்று விலையா[வ\*]ணம் செய்துகுடுத்தொம்
- 7 இவ்வூர் ஸஹெயொம் அண்ணாவந் திரிவிக்கி[ர\*]ம[ஓ]க்கு இ[ந்\*]நிலம் கயற்காணியில் முன்று மாவும் திருவிடைகழி[ஆ]ழ்வார்[க்\*]குக் கொண்டு குடுத்தென் அண்ணாவந் திருவிக்கிரமநென் இந்நிலம் கை[க்\*]கொண்டு செய்யும் நிம[ஓ]மாவது அய்ப்பசித் திருவொணம் திருவெட்டை நாள திருவெட்டை[ட]
- 8 [எ]ழுஹ்ருளிப்புருஹு இத்திருவொலக்கத்தில் அமுதுசெய்ய அ[ப்ப]அமுதுக்கு அரிசி குறுணி நானாழியும் நெய் யிருநாழியும் வெள்ளிக[ல்]லால் நாற்பதிக் ப[ல]ச் சற்கரை-யும் கொண்டு [நா]று அப்பஅமுது சமைத்து செய்விப்பதாகவும் அடைக்காயமுது நூ[று\*]ம் வெற்றிலை ஆறு பற்றும் கொ-
- 9 ண்டு அமுதுசெய்வித்து இத்திருவொலக்கத்தில் திருநெ-
- 10 ண்டொண்டகம் விண்ணப்பம் செய்வ[ர்\*]ர்க்கு ஒரு காச இடு-
- 11 வதாகவும் இ[ந்\*]நிலம் கொண்டு இநிமணம் செய்யக்கடவொம்
- 12 ஸ்ர[ர்\*]நத்து வைகாஸநரொம் ||—

## No. 140.

(A.R. No. 127 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] சொழ-
- 2 கொளதெவர்க்கு பாண்டு முந்ருவது மிலாடாந [ஜ]ந-

- 3 நாதவளநாட்(ட்)டு குறுக்கைக்கூற்றத்து வுரஹுஜெ-
- 4 யம் மதுராணகச்சதுஷ்டு-திமங்கலத்து வலெஷெ]-
- 5 யொம் திருவி[டை\*]-
- 6 கழிஅழ்வார்க்கு
- 7 விற்றுக்குத்த ரி-
- 8 [ல]மாவது கயற்கா-
- 9 ணி தடி இரண்டி-
- 10 னால் நிலம் கா-
- 11 ற்செய்யும் விற்றுக்குத்தற்கு கிழ்பாற்கெல்லை அ-
- 12 முதகுட்டிச்செய்க்கு மெற்க்கும் தென்பாற்கெல்லை ஊ-
- 13 ரஜாஜி நக்கன் நாட[ர\*]யணன் உள்ளிட்டார் நிலத்துக்கு வ[ட]-
- 14 க்கு மெல்பாற்கெல்லை திருவிடைநழி [ஆ]ழ்வார் நில-
- 15 த்துக்கெம் கிழக்கும் வடபாற்கெல்லை கிழக்கு-
- 16 நொக்கி வஜுவாக்காலுக்கு தெற்கு இன்னா-
- 17 ந்கெ[ல்லை]யிலு[ம்\*] உள்பட்ட நிலம்
- 18 தடி இரண்டி-
- 19 ல் கருத்துக்கால்-
- 20 சய்யும் விற்றுக்-
- 21 குடுத்து இன்னில-
- 22 த்துக்குக் கொள்ள-
- 23 [உ]டைய விலை
- 24 டுவுமும் இறைடுவுமும் திருவிடைநழி ஆழ்வாரி[ரை]ட அறக்கொண்டு இன்னிலம்  
இறை இழ்ச்சி இன்னிலத்துக்கு ஸலையொமெ இறையிறப்பதாக விற்று விலையாவ-  
ணம் செய்துகுடுத்தொம் திருவிடைநழி அழ்வா[ர்\*]க்கு ஸலையொம்
- 25 இன்னில[ம்\*] கைக்கொண்டு அநுலவித்து நிசதம் உழக்குநெய் செநுரூழித்தவற்  
திருநனாவீளக்கு ஒன்றும் எரிக்க[க்\*]கடவொ மிஷூரநத்து வைகாலநரொம் இது  
ஸ்ரீவையிஷ்வ ராகைஷ ஹரி |||—

### No. 141.

(A.R. No. 128 of 1900).

IN THE SAME PLACE.

- 1 திருமன்னி வளர இருநிலமடனையும் பொற்செயப்பாலை[வ\*]யும் சிர்தநிற்செல்-
- 2 வியு னன் பெருநெவிமராகி இன்புற நெடுதுய(ர்) ருழி இடைதுறைநாடு னூட[ர்\*]வந-  
வெலிப் படர் வநவா[சு\*]யுஞ் சள்ளிச்சூழ்மதிள் கொள்ளிப்பாக்கையும் நண்ண[ற்]கரு-  
முரண் மண்ணைக்கடக்கமும் பொருகட விழத்தரையர்தம் முடியும் ஆங்க[வ]ன் தெவி-  
ய(ர்) ரொங்கெழில் முடியும் முன்னவனபக்கல் தெ-
- 3 ன்ன[வன்\*] வைத்த சனாமுடியும் இஊர னாமும் தெண்டிரை இழமண்டல முழு[வ]-  
தும் எறிபடைக் கொளன் முறைமையிற் சூடும் குலதனமாகிய பலர்புகழ் முடியும்  
செங்கதிர்மாலையும் சங்கதிர்வெலை தொல்பெரு[ங்\*](கா)காவல் பலபழனி[வ]ம்  
செருவிற் சினவிற் இருபத்தொருகால் லெ[டு\*]ர-
- 4 சுகளை கட்ட ப(ரை)சுராமன் மெல்வருஞ் சாணிமற்றிவ[ர\*][ண்] கருதி [இ\*]ருத்திய செம்-  
பொற் திருத்தகு முடியும் பயங்கொடு பழமிக முயங்கியில் முதுகிட்டொளித்த சய-  
சிங்க[ந்] அளப்பெரும்புக(ழ்)ழொடு பிடிர் இரட்டபாடி எழரைஇலக்கமும் நவநெ-  
திக்குலப்பெரும-
- 5 லைகனும் விக்கிரம[வி]ர சக்கரகொட்டமும் முதிர்[ப]டைவல்ல மது[ற]மண்டலமுங்  
காமிடைவளர் நாமணைக்கொ[ண]மும் வெஞ்சிலைவீரர் பஞ்சப்பள்ளியும் பாசடைப்-  
ப[ழ]ந மாசணிஊழமும் அயர்வில் வண்கிர்த்தி ஆதிநகரவயிற் சஊரன்ரொல்-  
[குல\*]த் தி-
- 6 ஊரத்தினை வினையமற் களத்துக் கிளையொடும் பிடித்து பலதனத்தொடு நிறைகுலதனக்கு-  
(கு)வையும் கிட்டருஞ் செறிமுனை ஒட்டவிஷயமும் பூசுர்செர் [நல்]கொசலைநாடும்  
தன்மபாலனை வெம்முனை யழித்து வண்டுறைசொலை தண்டபுத்தியும் இரணசூரனை  
முரணுகத் தாக்கி திக்கணகிர்த்தி [தக்]கணல[ர]-

- 7 டமும் கொவிசைசன் மாவிழிஜோட தங்காத(ல்)சாரல் வங்காளஜெஸமும் தொடுகடற-  
சங்கொடொட்ட மஹிவாலனை வெஞ்சமர்விளாகத் தஞ்சவித்தருளியும் ஒண்டிறல்  
யா[ணை]யும் பெண்டிர் பண்டாரமும் நித்திலநெடுங்கட லுத்த[ர\*]ல்லாடமும் வெந்-  
மலர்கிரத்தி தெறிபுனற்[கங்]கையும் அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்தி சங்[கி]-  
ராமவிசையொத்துங்கபந்நாகிய
- 8 கிடாரத்தரையனை வா[சை\*]கயம்பொருகடற் கும்பக்கரியொடு மகப்படுத் துரிமையில் பிறக்  
கிய பெருநெதிப் பிறக்கமும் ஆர்த்தவநகநக[ர\*] பொர்த்தொழில்வா[ச\*]வில் விச்சாத-  
ரத்(த்)தொர[ணமு]ம் மொத்தொளிற்ப் புனைமணிப் புத[வமு]ம் கனமணிக் கதவமும்  
நிறைசுர் விஜய[மும்] துறைகிர்ப் பன்னையும் [பொ\*]ன்மலையூரையில் தொந்மலையூரும்  
ஆழ்கட[ல\*]கழ்குழ் மாயிருடிங்கமும்
- 9 கலங்காவல்வினை இலங்காசொபமுங் காப்பெருநிறைபுநல் மாப்பப்ப(வ)ாளமும் காவ-  
லம்புரிசை மெவியபங்கமும் விளைப்பனூறுடை வளைப்பனூறும் கலைத்தக்கொர்புகழ்த்-  
தலைத்தற்க்கொலமு சிதமாவல்வினை மாதமலிங்கமும் கலாமுதிர்க்கடுகிற [வி\*]லாமு-  
திர்தெசமு ஜெனக்கலர்பொழில் மானக்கவாளமு ஜொடு(ர்)கடற்க்காவல்(க்) கடுமு-  
ரட்(க்)க் கிடாரமும் மாபெ-
- 10 பாருதண்டாற்க் கொண்ட கொப்பரகெலரிவநூரான உடெயார் ஸ்ரீராஜேநூசொழி-  
ஜெவர்க்கி யாண்டு உயச-ஆவது || ஜநனாதவளநாட்டுக் குறுக்கைகூற்றத்து ஸ்ரீஹஜெ-  
யம் திருக்கொவலூ[ரான] ஸ்ரீமதுராஹகசதுஷ்டிமங்கலத்து திருவிடைகழிஆழ்-  
வார்க்கு இவலூர் ஸ[வை]யொம் விற்றுக்குடுத்த நிலமாவது இவலூர் மெல்வாய்ப்-  
புலத்துக் கொல்லைநிலம் தடி மூன்றிநால் கருத்து-
- 11 நிலம் எழுமாவரைக்கும் கிழ்பார்[க்\*]கெல்லை இத்தெவர் தெவநாநத்துக்கு மெற்க்கும்  
(கிழ்பாறகெல்லை இத்தெவர் தெவநானத்துக்கு மெற்க்கும்) தென்பாற்கெல்லை  
பெருநூர்[ம்]பினிந்றும் கிழக்குந[ர]க்கிப்பாய்க்க வா[ய்க்\*]கா[லு]க்கு வடக்கும் மெல்-  
பாற்கெல்லை பெருங்களத்துக்குப் பாய்க்க வாய்க்காலுக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை  
பெருங்க[ள]து[செய்\*]க்கும் இத்தெவநானத்து-
- 12 க்கு தெற்க்கும் இவ்விசைக பெருநான்கெல்லைக்கு உட்ப்பட்ட நிலம் மிகுதிக்குறை  
வுள்ள[ட]ங்கக் கருத்துநிலம் எழுமாவரை இன்னிலம் எழுமாவரையும் இ[த்\*]தெவ-  
ற்க்கு விற்றுக்குத்தொம் ஸலெயொம் இந்நிலம் விற்றுக்குத்துக் கொள்ளஉடைய  
விலைத்தரவமுமும் இறைத்தரவமுமும் இத்தெவர்பண்டாரத்தெய் தெ[வர்]கன்மிகள்  
பக்கல் கை-
- 13 ச்செல்லக் கொண்டு இறையிவி விற்றுக்குத்தொம் தி[ரு\*]க்கொவலூ[ர்] ஸலெயெ-  
யொம் இன்னிலமும் இத்தெவர்பண்டாரத்தெய் பொன்னிட்டுக்கொண்ட பசு ஆறும்  
கைக்கொண்டு இத்தெவர் அய்ப்பசி திருநாள் செவிக்கவக ஸ்ரீவயிஷ்வ-  
ற்க்கு ஒன்பது நானும் சொறிடக்கடவொமாகவும் இத்தெவர் பண்டாரத்தில்
- 14 தெவகன்மிகள்பக்கல் நாங்கள் கொண்ட பொன் பதின்கழஞ்சுக்கு விட்ட நத்தமாவது  
இவலூர் நடுவிலம்பலத்துக்கு வடக்கு இத்தெவர் திருவாசலுக்கு கிழக்கட்டு வடக்கு  
நொக்கி ஆற்றுக்கு பொன் தெருவு[க்\*]கு கிழக்கும் இத்தெருவினின்று கி-
- 15 முக்குநொக்கிப் பொன் வடக்கில் தெருவுக்கு தெற்கும் மெற்கிட்டித் தென்மடலாக ஒருச்-  
சிறகன்தெருவுக்கு கிழ(மெல்)கொல் ஒன்பதுககு தென்மடல் கொல் முப்பத்தெட்-  
டில் வடக்குசார கிழக்குநொக்கிப் பொன் தெருவுக்கு இருகொல் நிக்கி
- 16 கொல் முப்பத்தெறுகொலும் நடுவிற்தெருவு[க்\*]கு மெற்கும் நடுவி நாராசத்துக்கும் எரிக்க-  
கும் பொன் மெலைத்தெருவுக்குக் கிழக்கும் தெற்கில் திருமதுனுக்குந் திருவிதிக்குந்  
தெற்கும் இந்நான்கெல்லைக்கு முட்பட்ட நத்தமும் இப்பெண்ணை ஆற்றுக்குத் திரு-  
மஞ்சணத்துக்குப் பொம் திருவிடைகழி வதி அகலம் கிழ் மெல் முக்கொ-
- 17 லு மின்[னு\*] மிவ்வ[ா]ழ்வார் திருநகவானம் நாலிஹபநூலுக்கு கிழ்பாற்கெல்லை  
இத்திருவிடைகழிவதிக்கு மெற்கும் ஸுவ ரஹணுபிள்ளையார் முட்டிகுழிக்கு  
தெற்க்கும் திருவிக்கிரமன் அ[ண்\*]னுவன் கொல்லைக்கு கிழக்கும் பெண்ணை ஆற்றுக்-  
குத் தெற்கும் இநான்கெல்லைக்கு முட்பட்ட புன்சை குழி நா-ம்
- 18 செங்கழநீர் திருப்பள்ளித்தாம மாக்க இவலூர் திருமெற்கொயிலாழ்வார் திருநகவானத்-  
துக்கு மெற்கில் மங்கலக்கெணியும் இவைத்துக்கு விலைஜரவமுமாக இவ்வாழ்வார் பண்-  
டா[ரத்\*]து தெவகன்மிகள்பக்கல் கொண்ட பொன் முக்கழஞ்சுக்கும் சநூதித்தவற்  
செல்ல விற்றுக்குத்தொ மிவலூர் ஸலெயொம் ஸ்ரீ-
- 19 வைஷ்வ ரகெஷ [||\*]

## No. 142.

(A.R. No. 129 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமகள் பொலப் பெருநிலச்செல்வியு ஊக்கெ உரிமை பூண்டமை மநக்-  
கொளக் காணுற்ச[ா]லை கலமறுத்து வெங்கைநாடும் தங்கபாடியும் துளம்பபாடியு  
ஊடியைவழியுங் குடமலைநாடுங் கொல்லமுங் கலிங்கமும் எண்டிசை புக-
- 2 ழ்தர ஈழமண்டல முழுவதும் இரட்டபாடி எழரை இலக்கமு ண்டிதல் வென்றித்  
தண்டாற் கொண்டு தன்னெழில் வளர் ஊழிஉள் எல்லா யாண்டு கொழுதகை விளங்-  
கும் யாண்டெ செழியை[ர]த் தெசுகொள் ஸ்ரீகொவிராஜராஜகெசரிவநூரந ஸ்ரீராஜ-  
ராஜதெவற்கு
- 3 யாண்டு உயந-ஆவது மிலாடாந ஜநநாதவளநாட்டுக் குறுக்கைக்கூற்றத்து வுஜுதெயம்  
அத்தந[ம்]பொந்நூர்ச்சதுர்வெதிமங்கலத்து ஸலெயிடை வாணகப்பாடிப்  
பெண்ணை [வட]கரை வுஜுதெயம் மணலூர் பருடையாருள் கெளசிகந் அண்ணாவந்
- 4 திருவிக்கிரமந் விலைகொண்ட நிலம் விளகைக்கொலால் இருநூற்றைம்பத்தாறு குழி  
கொண்டது ஒருமாவாக விலைகொண்ட நிலம் எழுமாவரையும் கொண்டு விலைஉரவு-  
மும் இறைஉரவுமுங் கையிலெ அறக்கொ[ண்]டு இறையிழிச்சிக் குடுத்தொம்
- 5 அத்தந[ம்]பொந்நூர் ஸலெயொம் அண்ணாவந் திருவிக்கிரமநுக்கு இனிலத்துக்கு நிர்  
விலைக்கூலியும் சொல்ல[ப்\*]பெருதொமாதொம் ஸலெயொம் வுஜுதெய கிருக்கொ-  
வலூர் திருவிடைகழிஆழ்வார்க்கு இ[ன்\*]னிலம் எழுமாவரையும் இறையினி விலைகொ-
- 6 ண்டு குடுத்த நிலம் இத்தெவர் தெவதாநம் சிஞ்சிவிவெயொடுங் கிழக்கடைய எழுமாவ-  
ரையும் கொண்டு எல்லைக்கல் [ந]ட்டுக்குத்தெந் அண்ணாவந் திருவிக்கிரமநென் இந்-  
நிலங் கொண்டு இலூநாத்து வை[வ]காநஸரொம் செய்விதாந நிவனம் உத்தரமயந-
- 7 மும் டெகிணை மயநமும் திருமஞ்சணம் கழஞ்செ எழுமஞ்சாடியும் (கழஞ்செ எழுமஞ்-  
சாடியும்) பொந்நெர் இரண்டு திருமஞ்சணமுஞ் செ[ய்\*]து இப்பொந்[நில்] திருமஞ-  
[ச\*]ணம்தொறும் எண்ணுழிக்காலால்க் கலக்கல அரிசி அமுதுசெய்வித்து நெய்ய-  
முது இருநாழியுங் கறி[அமுது] ஆறும்
- 8 தயிர[மு]து பதக்கும் அடைக்காயமுது நூறும் [வெற்றி]லை நாலு பற்றும் புளிங்கறி  
அமுதுக்கு புளி ஐம்பலமும் சற்க்கரை ஐம்பலமும் கடுகு உழக்கும் மிளகு ஆழக்கும்  
கலசம் நூற்றெட்டும் ஓமநுஉரவுங்கள் அனைச்சம் கலசத்தின் கிழட்டு நெல்லு க-  
கலமும்
- 9 விறகும் ஆற்றி நீரும் ஆசாரியபூசனையும் பு[ட]வை நாலும் ஓமநத்துக்கு வெண்வெந  
எல்லாங் குறைவறுத்து இந்நிலங் கொண்டு செய்யக்கடவொ[ம்] லூநாத்து வைகா-  
நஸரொம் ||—

## No. 143.

(A.R. No. 130 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] புக[ழ்\*]மாது விளங்க ஜயமாது விரும்ப நிலமகள் நிலவ மலர்மகள் புணர  
உரி[சை\*]மயில் சிறை மணிமுடி குடி வில்லவர் நிலைகெட மிநவர் [கு]லைதர எ[சை\*]-  
ந[ம்]நநவர் இரியலுந் நிழிதர [திக்]கனைத்து [கூ]-
- 2 ன்(ச்) சக்கர நடாத்தி விசைய[ா]லி[ஷெகம்] பண்ணி [விர]லிஹாலநத்து அவநி-  
முழுதுடையாளொடும் வீற்றிருநுருளிய சகூவத்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழிதெ-  
வற்கு யாண்டு முப்பத்திர[ண்]டாவது மிலாடாகிய ஜநநாதவள[ந]ராட்டுக் குறுக்கைக்-
- 3 கூற்றத்துத் திருக்கொவலூரான ஸ்ரீமதூககச்சதுவெ-திமங்கலத்துத் திருவிடைகழி-  
ஆழ்வான் கொயிலில் எழுநுளரி[ந\*] மணவாளாழ்வானையும் பிராட்டியையும் ஜயங்-  
கொ[ண்ட] சொழமண்டலத்து ஊற்றுக்காட்டு-
- 4 க்கொட்டத்து சியபுரநாட்டு அளகூர் விஜையநல்லுழான் சிரிளங்கொப்பெரியவெளான்  
விண்ணப்பஞ் செய்து அமுதுசெய்தருள நிமகஞ் செய்தபடி நாள் க-க்குத் திருப்பொ-  
கப் பழவரிசி பதக்கு[க்குநெ]ல்லு அயங்குறுணி-
- 5 யும் கறியமுதுக்கு நானாழியும் உப்பமுதுக்கு நானாழியும் மிளகமுதுக்கு நானாழியும்  
நெய்யமுது உழக்காழாக்கு[க்கு\*] குறிணி நானாழியும் தயிரமுது இருநாழிக்கு நானாழி-  
யும் அடைக்கா[ய]முது பதினாறுக்கும் இலைய[முது] நூற்பதுக்கும் நெல்லு மு-



- 6 ன்நாழியும் ஆக நாள் ஒன்றுக்கு நெல்லு இருதாணி முன்னாழியும் உலகளகான்மரக்-  
கா(ல்)லால் செல்விதாகவும் நாள் ஒன்றுக்குச் சனனக்காப்பு அரைக்கழஞ்சும் இன்-  
நெல்லும் செல்கைக்கு இப்பெரியவெளான் செய்வித்த திருந-
- 7 ள்வாநம் ராஜெஜுசொழநில் கமுகும் தெங்கும் கொண்டு செல்விதாக நிமகங்கட்டி<sup>1</sup>

### No. 144.

(A.R. No. 131 of 1900).

IN THE SAME PLACE.

- 1 செம்பொ[ன்மதிட்]திருக்கொவலூர்க்கெல்லை திறலார் கொ மது[ரா]ந்தகதெவன் கண்ட-  
படி செப்பில் அம்பொன் விளை
- 2 அரும்பாக்கம் வென்[மா]று (ஃ) தென்றிமுக்கூட்டுக்கன்முழை சனையதற்கு [மெ]ற்கு-  
வம்பு[தரு] மெர்முக்கைக்கல்லான கறடிமலை
- 3 மாமதி ளண்ணாமலை வட பாலாறு கீழ்பால் உம்பர்பறை கண்ணத்தம்பா[டி] கண் ப-  
. . . . . ங்கூ ரகன் மெடென்றெ யுரைத்திட்டா[நெ] [||\*]

### No. 145.

(A.R. No. 132 of 1900).

IN THE SECOND GOPURA, (RIGHT OF ENTRANCE), OF THE VRIDDHAGIRISVARA TEMPLE  
AT VRIDDHACHALAM, VRIDDHACHALAM TALUK, SAME DISTRICT.

- 1 உ ஷுஷி ஸ்ரீ ஃ திருவாவலுசுவதி கொநெரினமைகொண்டான் வடகரை விருத-  
ராஜலயங்கரவளநாட்டு மெற்காநாட்டு இருங்கொளப்பாடிநாட்டுப் ப-
- 2 ருஜூர்க்கூற்றத்து திருமுதுகுன்றத்து நம்பொல பாண்டிமண்டலத்து செவ்விருக்கை-  
செம்புநாட்டு நா[வ]குறுச்சுடையான் திருமாவிருஞ்சொலை
- 3 கின்றான மழவராயர் வைத்த அகரம் குவசெகராஜு துவெ-ஹிமங்கலத்து லட்டர்களுக்கு  
தங்கள் அகரப்பட்டர்கள் பெர் இருபத்துநாலுக்குப் பங்கு இருபத்துநா-
- 4 லும் நாயன்மார்க்கு பங்கு இரண்டும் வெடவறுத்தி பங்கு இரண்டும் வைத்தியவறுத்தி பங்கு  
ஒன்றும் புராணவறுத்தி பங்கு ஒன்றும் ஆகப்பங்கு
- 5 முப்பதுக்கு இம்மண்டலத்து இந்நாட்டு பருஜூர்பற்றில் பகடங்குடி நான்கெல்லைக்கு  
உட்பட்ட நன்செய் புன்செயும் நத்தமும் குளமும்
- 6 குளப்பரப்பும் காடு களா திடர் எரி நீர்நிலை மரகிலை ஆற்றுக்கால ஊற்றுக்கால் உள்ளி-  
ட்ட இவையிற்றில் கார்பசானம் நவிரை சித்திரைக் கார் கமுகு கொழுன்-
- 7 து கரும்பு சென்றெல் செங்கழுநீர் வாழை இஞ்சி மஞ்சள் உள்ளிட்டன தாங்கள் வெண்-  
டும் பயிர் செய்துகொள்ளவும் இவையிற்றால வரும் நெற்கடமை கா-
- 8 சுகடமை மாவடை புன்பயிர்க்கடமை கடை[வரி] சிற்றாயம் பெராயம் தறிஇறை செக்-  
கறை தட்டொலி தட்டாரப்பாட்டம் பாசி-
- 9 ப்பாட்டம் மொனம்பாட்டம் காணிக்கை கா[ர்த்திகைப்]பச்சை எடுத்துகட்டும்பச்சை  
சித்தப்பச்சை பிள்ளையாரநொன்பு ஆண்டெழு-
- 10 த்துத்தெவை எண்ணெபன்தம் விட்டுத்தெவை மதில்த்தெவை ஆணைச்சாலை [கு]திரை-  
ப்பந்தி வாசல்வினியொகம் ஒலைஎழுத்து-
- 11 வினிப்பொகம் ஒலைஎடுப்பு இலைச்சினைவின்யொகம் பஞ்சிபிளி சந்திவிசுகப்பெறு . . . .  
அச்சு[சு]க் கொற்றிலக்கை கடை[க்\*]கூட்டிலக்கை விடைப்-
- 12 பெர் மாதப்படி நாட்டுவினியொகம் ஆள்வரி எர்வரி இனவரி இடைவரி சாட்டுவரி ஊசி-  
[வ]ராசி காலத்தெவை கரைத்தெவை அணைத்தெவை உள்ளிட்ட அ[ணை]-
- 13 த் துபாதினும் உட்பட ந[ம்]வரியிலார் கணக்கிலுங் கழித்து நாலாவதின் எதிராமாண்டு-  
முதல் ஊ-ஓசானமாக முதலடங்க இறையிலியாக தந்தொம் இப்படிக்கு இ-
- 14 வ்வொலை பிடிபாடாகக் கொண்டு சந்திராதித்தவரை செல்லும்படியாகக் கல்லிலுஞ் செம்-  
பிலும் வெட்டிக்கொள்க இந்த அகரப்ப[ட்டர்]-
- 15 கள் நாள் ஒன்றுக்கு எட்டுப்பெர் உடையார் திருமுதுகுன்றமுடையநாயனாற்கு விசு-  
லீவாணு<sup>1</sup>

<sup>1</sup> The inscription stops here.

## No. 146.

(A.R. No. 133 of 1900).

ON THE SOUTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE CENTRAL SHRINE  
IN THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ : ||—திரைவனஜகரவக்தீ-கள் ஸ்ரீகொலாத்தங்கசொழ-
- 2 டெவற்கு யாண்டு உய-ஆவது டெஷநாயற்று சவரவக்தீத்து
- 3 உயமிபுந் திங்கட்கிழமையும் பெற்ற அவிட்டத்து நாள்
- 4 வடகரை விருதராஜலயங்கரவளநாட்டு மெற்காண்டு இருங்கொ-
- 5 ளப்பாடிப் பருவம்கூற்றத்து உடையார் திருமுதுகுன்றமுடைய-
- 6 நாயனாற்குச் சந்ராஜித்தவரை பாலாடியருள இந்நாட்டுத் தி-
- 7 ருமுனைப்பாடிக் கிழாமூர்நாட்டுக் கூடல் எழிசைமொகன் ம-
- 8 ணவாளப்பெருமானான வாணிகண்டபெருமானான ரா-
- 9 ஜராஜக்காடவராஜன் இந்நாயனாற்கு விட்ட பசு ரா இப்பசு நூ-
- 10 லும் சந்ராஜித்தியவரை பாலாடியருளப்பண்ணுவது [||\*]

## No. 147.

(A.R. No. 134 of 1900).

IN THE SAME PLACE.

- 1 உ ஸ்ரீ ஸ்ரீ : [||\*] வகலவ-வகலகரவக்தீ-கள் ஸ்ரீகொப்பெருஞ்சிங்கதெவற்கு
- 2 யாண்டு டு-ஆ[வது உ]டையார் திருமுதுகுன்றமுடைய நாயனாற்கு இந்நாயனார் தெ-
- 3 வரடியாரில் பாக்கராழ்வியான பம்மாஹேஸூரநங்கை மகள் தெவும்திருவுமுடையா-
- 4 ளான செம்பொந்தியாகி மாணிக்கம் பண்ணிச்சாத்திந திருமாந்தளிர் பொந் இருபதிந்  
கழை-
- 5 ளுசு மாற்று எட்டரை இது கொத்த வெள்ளிக்காம்பு ஐங்கழஞ்சு இது பம்மாஹேஸூர  
ரகை [||\*]

## No. 148.

(A.R. No. 135 of 1900).

IN THE SAME PLACE.

- 1 உ ஸ்ரீ ஸ்ரீ : [||\*] வகலவ-வகலகரவக்தீ-கள் ஸ்ரீ(ஃ)கொப்பெருஞ்சிங்கதெவற்கு யா-  
ண்டு அ-வது உடையார் தி-
- 2 ருமுதுகுன்றமுடைய நாயனார்க்கு இன்னாயனார் தெவதானம் ஆலச்சக்குடியில் ஆலசசக்-  
குடையாந் தி-
- 3 ருவகத்திஸூரமுடையான் உடையான் முடிகொண்டவெளான் வைத்த திருநுந்தாவிள-  
க்கு ஒன்றுக்-
- 4 கு இவர்பக்கல இராமதெவக்கொன் செல்வன் கைக்கொண்ட ஆடு சய-ம் செல்வன்  
க-
- 5 ற்துறை மாணிக்கவாசகக்கொன் கைக்கொண்ட ஆடு சய-ம் ஆக ஆடு கூயசு இவ்வாடு  
டு-
- 6 தாண்ணூற்றும் நாங்கள் கைக்கொண்டு நாளொன்றுக்கு தெவாசிரியன்நாழியால்  
அளக்கும்
- 7 நெய் ன இந்நெய் உழக்கும் சந்ராஜிகுலக் அளக்கக்கடவொம் இவ்விருவொமு[ம்] [||\*]

## No. 149.

(A.R. No. 136 of 1900).

IN THE SAME PLACE.

- |                                                                                                                                                                                                                                                                                                                                                                          |                                                                                                                                                                                                                                                                                                                    |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <ol style="list-style-type: none"> <li>1 உ ஸ்ரீ ஸ்ரீ : [  *] திரைவனஜகரவக்தீ-க-</li> <li>2 கள் ஸ்ரீராஜராஜதெவற்கு யாண்-</li> <li>3 கு யச-ஆவது உடையார் திரு-</li> <li>4 முதுகுன்றமுடைய நாயனாற்கு பல்-</li> <li>5 லவந் கொப்பெருஞ்சிங்கந் அகம்-</li> <li>6 படிமுதலிகளில் எதிரிகளையந் பெ-</li> <li>7 ரத்தப்பிச்சொழந் இன்னாயந-</li> <li>8 றற்கு வைத்த திருநுந்தாவிள-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>9 க்கு ஒன்றுக்கு நாளொன்றுக்-</li> <li>10 கு தெவாசிரியனால் அளக்கும் டெ-</li> <li>11 நய் உழக்குக்குத் திட்டைசாத்-</li> <li>12 தந் தெவாசிரியக்கொர்வசம் விட்-</li> <li>13 ட ஆடு தொண்ணூற்றூறு உந்ரா-</li> <li>14 டிகுலக் செல்லப்பண்ணுவது</li> <li>15 வநாஹேஸூர ரகை   உ</li> </ol> |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|

## No. 150.

(A.R. No. 137 of 1900).

ON THE EAST WALL OF THE SAME MANDAPA, RIGHT OF ENTRANCE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமேவுவளர் திருப்பொன்மாது புணர நாமாதுகலை[ம\*]கள் நலம்பெருது சிறப்ப விசையமாமகள் வெ-
- 2 ல்பயத் திருப்ப இசையின் செல்வியும் எண்டிசை விளங்க நிருபர் வந்திறைஞ்ச நிணில-  
மடந்தை-
- 3 (தை)யைத் திருமணம் புணர்[ரி\*]ந்து சிர்வளர் திரு(ம)மணிமுடி கவித்தெனத் திருமுடி  
குடி மல்லேனாலத்து பல்லுயிர்க்கெல்லா மெ-
- 4 ல்லையி ள்ளப் மிகவினி தெய்த வெண்குடை நீழற்கிழ் செங்கொ லொச்சி வாழி பல்லுழி  
ஆழி நடப்ப செம்பொன் விரலிங்ஙாஸனத்-
- 5 து புவநமுழுதுமுடையாளொடும் விற்றிருந்தருளி-[ய\*] கொவிராஜகேசரிபன்மரான திரி-  
புவனச்சக்கரவத்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழ-
- 6 லெ[வற்கு] யாண்டு பதிரைஞ்சாவது வடகரை விருதராயபயங்கரவளநாட்டு மெற்கா-  
நாட்டு இருங்கொளப்பாடிப் பருவூர்கூற்றத்து உ-
- 7 டையார் திருமுதுகுன்றமுடையநாயனார்[க்\*]கு இன்னாட்டு வுஜுடெயம் உறுமுரான  
சொழ்பாண்டிய ஸ்ரீகுலொத்துங்கசொழக்காடவரா-
- 8 யுடைய [ப]ள்[ளிஆ]ளப்பிறந்தான் எழிசைமொகனை குலொத்துங்கசொழக்காடவரா-  
தித்தநென் உடையார் திருமுதுகுன்றமுடையநாயனார்-
- 9 [க்\*]கு லொலுமனம் பண்ணியருள என்பெரால் எழிசைமொகன் திருமண்டபமென்று  
திருக்கற்றளி சாத்தி இத்த[ன்]மஞ் செய்து முடித்தென் ஆ-
- 10 [ளப்]பிறந்தான் எழிசைமொகனை குலொத்துங்கசொழக்காடவரா தித்தநென் இத்தெவர்  
தெவதானமாந ஊர்களில் ப-
- 11 டிகாவல் உள்ளிட்ட எப்பொ[ப்\*]பட்ட வரிகளும் இன்னாயனார் ஸ்ரீஹத்த[த்\*]தெ நிர் வா  
ர்த்துவிட்டென் குலொத்துங்-
- 12 கசொழக் காடவரா தித்தநென்[ரி\*]இத்தநம்ம் யென் வந்தாரத்தாரும் எந் சா தியிலுள்ளாரும்  
மற்று(ம்) மாரெனும் ஆழி-
- 13 வு செய்வார் ஸ்ரீயாஞ்சை [ரி\*] மெங்கைக்கரையிலெ கொடி பசுக் கொன்றான் பாவங் கொ-  
ள்வாந் வல்லவரையந் குளற-
- 14 வு இது பன்மாஹேஸ்வர ரகெஷ ((—

## No. 151.

(A.R. No. 138 of 1900).

ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE IN THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப்பரகேசரிபதீ[ரி\*]சு யாண்டு [சு] - ஆவது திருமுதுகு-
- 2 ன்றமுடையார்சு காடுபட்டிகள் பொற்பட்டன் வெண்காடன் வைத்த
- 3 நொன்தாவிளசு ஒன்றினால் ஆடு தொண்ணூறு சந்திராதி[த்\*]தவர் பதீ-
- 4 ஹேஸ்வர ரகெஷ ||உ

## No. 152.

(A.R. No. 139 of 1900).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமகள் பொலப் பெருநிலச்செல்வியுந் தனக்கெ யுரிமை பூண்டமை  
மனக்கொள காணூர்சாலே கலமறு[த்\*]தருளி வெங்கை-
- 2 நாடும் கங்கபாடியும் நுளம்ப[ப்\*]பாடியும் தடி[கை\*]வழியும் குடமலைநாடும் கொல்லமும்  
கலிங்கமும் எறிகட ளி[ழ\*]மும் இல[ட்டபாடி] எழரை இலக்கமும்
- 3 திண்டிறல் வென்றி தண்டால் கொண்ட தன்னெழில் வளருழியுள் எல்லா யாண்டிலும்  
தொழுதகு விளங்கும் யாண்டெ செழி[யரை] தெசுகொள் ஸ்ரீகொவிரா-
- 4 ஜகேசரிபநாரான ஸ்ரீராஜராஜதெவற்கு யாண்டு உயசு - ஆவது வடகரை ராஜேநுரலிஹை-  
வள[ந]ராட்டு இருங்கொளப்பாடி பருவூ[ரி\*]கூற்றத்து நெற்குப்பை உ-

- 5 டைய காவிதங் குலமான . . . . . டி அமரந்லனும் எறக  
அடி நீலன்பட்டலு[ம்\*] மூல[ங்]குடி குண்ணம நிமலனு முள்ளி-
- 6 ட்ட நெற்குப்பை ஊரொம் கையெழு[த்து] திருமுதுகுன்றமுடைய சண்டெஹூரெ-  
வா பண்டாரத்து யாங்கள் முன் கொடுகடவ பொன் முக்கழஞ்செ
- 7 ஒன்பது மஞ்சாடியும் நெல்லு அறுபத்து ஒருகலனே தூணிப்பதக்கும் சொண்டு குடுக்க-  
மாட்டாது இப்பொன்னுக்<sup>1</sup>

### No. 153.

(A.R. No. 140 of 1900).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப்பரகேசரிவதற்கு யாண்டு 102-ஆவது திருமுதுகுன்றத்து லீலாபெ-  
வர்க்கு கூடத்த[ரன்]
- 2 குழகி நன்தாவினக் கொன்றிக்கு வைத்த ஆடு தொண்ணூறு [||\*] இது எரிய வைத்த  
நிலைவினக் கொன்று [||\*] இ-
- 3 து உ[தூ]ஹூரகேசரி[||\*] கூடத்தான் குழகி திருமுதுகுன்றமுடையார்க்கு தைபிர-  
முதுக்கு வைத்த பசு இரண்டு [||\*]

### No. 154.

(A.R. No. 141 of 1900).

ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE IN THE TINTRINISVARA TEMPLE AT  
TINDIVANAM, TINDIVANAM TALUK, SAME DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] சாரக் கலமறுத்த சோவிராஜராஜகேசரிபதற்கு யாண்டு 10-ஆவது ஓய்மா-  
றாட்டுக் கூடக்கை-
- 2 ராட்டுக் கூடக்கில் திருத்தண்டஹூரெவாசகு விணைவாசிப்பானுக்கும் உடன்பாடுவா  
றெருவதுக்குங்
- 3 கூடக்கில் சடம்பூழான் தீர்த்த நாதத்தக் முந்நகைப்பாக்கத்தில் திருத்தி வைத்த நிலம்  
வெப்பஞ்செய்வின் தென்கிற் கண்ணாறு வாவை
- 4 ஐரேசரிமற் குழி ஆபிரத்தைநூறு குழியும் பாடிகாப்பாற்பட்டிக்குக் கிழக்கும் வடக்கு  
மைககரைசகுத் தெற்கு அறுதூறு குழியும் பூரியங்கொ-
- 5 ல்லெயில் தீர்த்தென்று திருத்திசெய் குழி எண்ணாற்றெருபது குழியும் ஆக குழி  
இரண்டாயிரத்துத் தொள்ளாயிரத்தெருபது குழியும் திருத்தி விணைவாசிப்பானுக்-
- 6 சும் உடன்பாடுவா றெருவதுக்கும் சந்திராதித்தவம் திர[||\*]த்தனாச்சந் திருத்தி  
வைத்தது<sup>2</sup> ||—

### No. 155.

(A.R. No. 141-A of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] சொழநாட்டு அளநாட்டுக் கிழமெல் வெண்காடன் ந[ம்]த்த[ன்] வல்லி
- 2 திருத்தண்டஹூரெவாசகு வைத்த விளககொன்றி நூல் ஆடு தொண்ணூறு [||\*]

### No. 156.

(A.R. No. 142 of 1900).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] தாமகன் பொலப் பெருவெச்செவியு க-  
னக்கெயர் மை பூண்ட[||\*]மை மனக்கொளச காணூர்ச்சாரீவ
- 3 கலமறுத்த நூல் வெ[||\*]சைநாடுங் கங்கபாடியுந் தழிகைபாடியு-  
4 ம் குளம்பபாடியும் குடமெலநாடுங் கொல்லமுங் கவிங்கமும்
- 5 எண்டிசை புகழ்தர சூழமண்டலமும் திண்டிம[||\*] வென்றி
- 6 தண்டாம் கொண்ட தன்னெழில் வள நடிபு வெல்லா யா-  
7 ண்டுந் தொழுதெழ விளங்கும் யாண்டெ செடியரைத் தெசு-
- 8 கொள் ஸ்ரீகொவராஜராஜ ராஜகேசரிபதற்கு யாண்டு 104-(ஆ)

<sup>1</sup> This inscription stops here.

<sup>2</sup> In this inscription the secondary i-symbol has been wrongly used for i in many places.

- 9 ஆவது சொனாட்டுத் தென்கரை ஆர்[க்\*]காட்டுக்கூற்றத்துப் பெரை-
- 10 சூருடையான் ஆருன் உதையுதிவாகரநான அருமொழி மு-
- 11 வெந்தவெளான் பிறந்தநாள் மகத்திநான்று ஒம்மாநாட்-
- 12 கெக் கிடக்கைநாட்டுக் கிடங்கில் திருத்திண்டிஸூரமுடைய லேஹ[ர\*]தெவற்கு ஷுவ[ந\*]ம்  
தூற்றெட்டுக் கலச மாடிபருவதுக்குத் தெனாழியும் . . . . நெய் நானாழியும்  
பால் நானாழியும் தயிர் நானாழியும் தநுப்பண நானாழியும் என்னு நானாழி-
- 13 யும் கடுகு நானாழியும் மஞ்சட்பொடி நானாழியுந் தொரை உட்பட ஷுவநத்தரவ்யுங்க  
ஹத்தமப்படி வெண்நெய்துக்கும் சூவாஜ்ய-ஹ-ஹெக்கும் புடவைக்கும் ஷவநமாடித்  
திருவமிர்து செய்யத் திருவமுதுஅரிசி தூணிக்கும் கறியமுது நாலுக்கு[ம்\*] நெ[ய]-  
முது உரிக்கு ஷயிரமுது இருநாழிக்கும் அ-
- 14 டைக்காயமுதுக்கும் உட்பட மகத்தின்று ஷுவநம் ஒன்றிதகு நெல்லுப் பந்நிருகலநெ  
தூணிப்பதக்காக ஓராண்டு பந்நிரண்டு திங்களிலும் பந்நிரண்டு மகத்துக்கும் பெருந்-  
திருவமுதுக்குமாக நெல்லு [தூ]ற்றைம்பதிந் கலத்துக்குக் கிடங்கில் பாப்பநப்பட்டியு-  
டைய கிராஞ்சி
- 15 காமக்கொடக்கிரமவித்தநடை விலைக்குக் கொண்டு குடுத்த நிலம் சடையநார்பட்டியென்று  
பெர்குவப்படும் முன்றுபட்டி நிலத்தக்கும் கிழ்பாற்கெல்லை இவ்வூர் இறையான்கொயி-  
ல்ஆழ்வார்க்கு ஸ்ரீபனிகொட்டும் உவச்சர்கள் நிலத்துக்கு மெர்க்கு ஜென்பாற்கெல்லை  
இவ்வுவச்சர்கள் நிலத்துக்குப் பா[ய்\*]க கா-
- 16 லுக்கு வடக்கும் மெல்பாற்கெல்லை வதிவாய்க்காலுக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை மல்லந்  
பராயததும் நடுவிற்செரிக் கடம்புழார்களும் உள்ளிட்டார் நிலத்துக்குத் தெற்கு ஆக  
இவ்விசைத்த பெருநாற்கெல்லையிலு[ம்\*] அகப்பட்ட பாப்பநப்பட்டி முன்றுபட்டி  
நிலமும் மீசுதிக் குறைமை உள்ளடங்-
- 17 கப் பாப்பநப்பட்டி முன்றுபட்டி நிலமு[ம்\*] இந்நிலமுடைய கிராஞ்சிக் காமக்கொடக்-  
கிரம-
- 18 வித்தநடை விலையறக் கொண்டு பொருளறக் குடுத்து ஆருந துதையதிவாகரநான அரு-  
மொழி
- 19 முவெந்தவெளார் கொண்டு தந்தமையில் திருத்திண்டிஸூரமுடைய திருவுண்ணாழிகை  
ஸ்ரீவ-
- 20 ஷு[ர\*]ஷூணரொமெ இப்பாப்பனப்பட்டியால் முன்புள்ள ஷு[வ-ஹ]ஷீயாயம் பட்டிக்-  
காலும் பட்டிக்காடியு-
- 21 ம் நாங்கனெய் இறுத்துக்கொண்டு இந்நிலந்தப்படி திங்கள்தொ[றும்] முட்டாமை செய்-  
வொமாரொம்[||\*]

## No. 157.

(A.R. No. 143 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஷுஷி ஸ்ரீ [||\*] கொவிராஜகெசரிபதற்கு யாண்டு அஞ்சாவது கிடங்கில் திருத்திண்டி-  
ஸூரலேவ . . . . . ன்றுங் கடம்புழான் தீத்தன் சூரன் வைத்த விளக்  
கொன்றும் ராஜவிச்சாதிர-
- 2 முவெனவெளார் வைத்த விளக்கொன்றும் மும்முடிச்சொழிவிழுப்பரையர் வைத்த . . .  
. . . . . கதரையர் விட்ட ஆடு அறுபத்தஞ்சும் பாண்டிகுலாககழுமெனவெளார்  
விட்ட ஆடு இரு-
- 3 பதும் மன்றாடி ஆறை [வி]ட்ட ஆடு அஞ்சும் ஆக விளக்கொன்றும் கடம்புழான் தீத்த-  
னாச்ச . . . . . மும்முடிச்சொழிவிழுப்பரையர் பசுக்களா[லும்] ஆட்டி-  
லும் விளக்கு ஒன்றும்<sup>1</sup>

## No. 158.

(A.R. No. 144 of 1900).

IN THE SAME PLACE.

- 1 ஷுஷி ஸ்ரீ [||\*] காந்தனூர்ச்சாலை கலமறு-
- 2 த்த கொவிராஜராகெஸரிவ-
- 3 தற்கு யாண்டு லக-ஆவது சொழநாட்டு இ-
- 4 நகண்நாட்டுப் பன்னூர்ப் பன்னூர்கிழவன் நடடன் பொற்காரி மணவாட்டி கவி-

<sup>1</sup> This inscription is built in at the middle and is also incomplete.

- 5 குலவிளக்கு வைத்த விளக்கு ஒன்று நிறை அஞ்ஞாற்றுப் பலம் விளக்கு-  
 6 க்கு நெய்க்கு வைத்த ஆடு தொண்ணூறும் திருவு[ண்\*]ணழிகெ  
 7 ஸலெயெயாம் பா[லபூர்[ப்\*]பாடி மெற்பாங்கிழான் புத்தனரட்டலு சும்பிமாரும்  
 வைத்த விளக்கொன்று[சு]  
 8 பொன் கொண்டொம்  
 9 ஸலெயெயாம் [||\*]

## No. 159.

(A.R. No. 145 of 1900).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- |                                   |                                    |
|-----------------------------------|------------------------------------|
| 1 ஸ்ரீ [ஸ்ரீ] [  *] புகழ்மா-      | 20 சொழநல்லூர் திருத்தி-            |
| 2 து விளங்க சயமா-                 | 21 ண்டிஸ்ரமுடை-                    |
| 3 து விரும்ப னிலமகள் [நீ]ல-       | 22 யமாதெவற்கு ஈச்-                 |
| 4 வ மலர்மகள் பு-                  | 23 சவரன் சிங்கமாணி-                |
| 5 ணர்ந்து உரிமையி-                | 24 யான ராஜேஜு(ர)சொ-                |
| 6 ல் சிறை மணமுடி                  | 25 முழும்மலராயன்                   |
| 7 குடி வில்லவர் வழிபட மின-        | 26 வைத்த திருந்தாவிள-              |
| 8 வர் னிலகெட விக்கலர் [சு]ங்கண-   | 27 குழுன்று மூ[ன*]யிலும் இ-        |
| 9 ர் மெல்கடல் பாச்சி திக்க-       | 28 ரண்டுக்கு வைத்த பசு             |
| 10 ணைத்திலுஞ் சக்கர நடாத்த-       | 29 அ[று]பதும் தயிரமுதுக்கு வை-     |
| 11 தி புவனமுதுடைபா-               | 30 த்த பசு எட்டும் ஒன்றுக்கு வை-   |
| 12 னொடும் விற்றிருத்த[ரு*]ளிப     | 31 வத்த ஆடு தொண்ணூறும்             |
| 13 கொவிராசகெசரிபன்மரா-            | 32 இவை சாவா முவாப் பெராடாக சக-     |
| 14 ன சக்கரவத்திகள் ஸ்ரீகுலொ-      | தரா-                               |
| 15 த்துங்கசொழிதெவற்க்-            | 33 தித்தவல் விளக்கெரிக்க[க்க*]டவொ- |
| 16 கு யாண்டு பதிநாளுவது           | 34 மாநொம் இக்கொயில் [திருவுண்]-    |
| 17 ஜயங்கொண்டசொழிமண்டல-            | 35 ணு[ழிகை] ஸலெயெயாம் இ-           |
| 18 த்து ஒ[ய்*]மாறுட்டு கிடக்கைநா- | 36 வை பதூறெயூர ரகெஷ [  *]          |
| 19 ட்டு கிடங்கிலான மும்மடி-       |                                    |

## No. 160.

(A.R. No. 1 of 1901).

ON A SLAB BUILT INTO THE FLOOR OF THE WESTERN ENTRANCE INTO THE ERATAYAPPAN TEMPLE AT PERUMANAM, COCHIN STATE.

- 1 . . . . . ன்று [அ]தர்க்கெதிராமாண்டு . . . . .  
 2 . . . . . ல் முக்காலவட்டந்திருத்த பண்ணி . . . . .  
 3 . . . . . லக்கவு ஆள் தாங்கவும் கடவியர் அ-  
 4 . . . . . ளர் மாண்டத்தையும் இ[தா] பண்-  
 5 . . . . . ங்கள் இசாடு உள்ளது கொயில் உ<sup>1</sup>-

## No. 161.

(A.R. No. 2 of 1901).

ON A STONE SET UP IN THE MADILAGATT-AMBALAM AT TALAKOLATTUR, CALICUT TALUK, MALABAR DISTRICT.

- |                                         |                                              |
|-----------------------------------------|----------------------------------------------|
| 1 ஸ்ரீ [ஸ்ரீ]   —கொ . . . . .           | 16 . . . முப்பத்தறு கழங்கு பொன்னி            |
| 2 திருவடி[க்குச் செல்]லா-               | 17 ன்று விட்ட பூமியா லமஞ்சு ந[ன்]-           |
| 3 நின்ற யாண்டு . . . . . மா-            | 18 தாவிளக்குச் செலுத்தக்கடல . . . . .        |
| 4—10 damaged.                           | 19 . . . . . அவனும் . . . . .                |
| 11 . . . . . செய்-                      | 20 . . . . . செலுத்தக்கட-                    |
| 12 த காரியமாவிது . . . . . க்ருன்ற-     | விய                                          |
| 13 [ங் கண்ட] . . . . . க்குத் திருந்தா- | 21 . . . . . விளக்கு முட்டிக்கில்க் கொ       |
| 14 விளக் கிரண்டா . . . . . க்           | 22 யில் லதிகாரிகளுக்கு பந்திருக <sup>1</sup> |
| 15 கூட்டில் முக்கலம் பாடுமி-            |                                              |

<sup>1</sup> Damaged and mutilated .

**No. 162.**

(A.R. No. 3 of 1901).

ON THREE STONES BUILT INTO THE FLOOR NEAR THE WASHING-TANK OF THE JAMATPALLI  
AT KOLLAM, KURUMBRANAD TALUK, SAME DISTRICT.

*First Stone.*

1 . . . . . ரவிக்கு[ச்]	13 ண்ணத்து . . . . .
2 செல்லாநின்ற யா[ண்]-	14 ரிளமை . . . . .
3 6 இரண்டா மாண்டைக் . . .	15 த்து மெ . . . . .
4-9 . . . . .	16 [ம]ம்பல . . . . .
10 பந்தலா . . . . .	17 . கொயில் . . . . .
11 . தும் . . . . .	18 . . . . . ம்ப . . . . .
12 தார்க்கு . . . . .	19 . . . . .

*Second Stone.*

1 . . . சியும் நி . . . . .	4 . . . ண்ண எறிநி . . .
2 ங் கூடி செய்-	5 . . . . . பத்தூரி . . .
3 யகரதிலு மா . . . . .	

*Third Stone.*

1 . . . . .	10 . குடுத்தருளிப்து . காத்-
2 னு கொடாதொழியி . . . . .	11 திலுள்ளொர் ஆராகிலும்
3 . . . திருசுவனத் . . . . .	12 பரஞ்செ . . . 6 கூடி இருக்-
4 . . . . .	13 . பண்ணு . . . . . ளஞ்செ
5 வளைஞ்சி . . . . .	14 . . . படையர் . . . . . சு தள
6 . . . . .	15 . . . ம் தசச . . . . . ம் எ-
7 லாண்டுக்கு . . . . .	16 றை நிரக்கும் . . . . .
8 . . . ம் . . . . .	17 . குடுத்த . . . . .
9 கொயிலதிகாரிகள் அட்டி . . .	

**No. 163.**

(A.R. No. 4 of 1901).

ON TWO STONES BUILT INTO THE PLATFORM IN FRONT OF THE TALIYIL-AMBALAM  
IN THE SAME VILLAGE.

[Damaged completely].

**No. 164.**

(A.R. No. 5 of 1901).

ON A STONE BUILT INTO THE FLOOR OF THE COURT-YARD OF THE MARALUR-AMBALAM  
IN THE SAME VILLAGE.

1 மறனூரூரொம் அவி-	7 டி மண்டகத்-
2 ரொத்தால்ச செயி-	8 தி விருந்து அட்-
3 த தண்கெதம் நா-	9 டிச்சு கொள்ளக்-
4 லில்லத்தா[ர்*] நா-	10 கடவியர் தாழ்வா-
5 ல்வரும் கூடி	11 ரியம் சரக்கி-
6 தாழ்வாரியருங் கூ-	12 சண்டரைக் காண[ம்  *]

**No. 165.**

(A.R. No. 6 of 1901).

ON A STONE SET UP IN THE COURT-YARD OF THE PANDALAYINI-AMBALAM AT KOYILANDI,  
SAME TALUK AND DISTRICT.

1 லுவி ஸ்ரீ    குல-	7 ஊர்க்கா நிட்-
2 செக[ர]தெவர் கொல[த்*]-	8 6 விதமங்ங-
3 து ப[ந்]தலாயி[னி]	9 ல மெல்[பாழி]
4 ஊரிள் கொள் ளா-	10 அமன்னு கொண்டா-
5 ட்டைக் கொள் அறுநா-	11 ர் கொயிலதிகா-
6 ழி . அஞ்ஞாழி	12 ரிகள் [  *]

## No. 166.

(A.R. No. 7 of 1901).

ON A STONE LYING CLOSE TO THE BALIPITHA IN FRONT OF THE VELLIKULANGARA-AMBALAM  
IN MUTTUNGAL-AMSAM, SAME TALUK AND DISTRICT.

- |   |                             |    |                                   |
|---|-----------------------------|----|-----------------------------------|
| 1 | யெய்யா உவையிவாழி ராகுயகாடு- | 9  | துஷ்டெ ஸௌஜீவாரொ ஶ்ரீரூபாம்பி-     |
| 2 | வெ[வி]க்ஷி கீஸா தமொ தூலெ-   | 10 | வாராள வவதஜகநயக்ஷா வவயு-<br>ப-     |
| 3 | நாடியவஜீ-ணா நரவவொணாகு-      | 11 | ஃ பரமஹி ஶ்ரீஜீவண-வதா கா துமி-     |
| 4 | நாராக் காரிதெ ஶ்ரீஜீ-வகுடா- | 12 | நிஸஸ்யாமம் . . யிவிதூ ஶ்ரீ மூரீ-  |
| 5 | ககீரீவிதஶ்ரீக்ஷணாடு-        | 13 | ஶ ஶ்ரீஜெஶெருஃ கருஸவரீஶ[ர]-<br>கா- |
| 6 | ய திஷ்டு-தஃ கருஸா துவா வி-  | 14 | யாரீவ ஶக்ஷா[  *]                  |
| 7 | ஜயகெ ஶ்ரீஜெவவெயு-ராஜீஹி     |    |                                   |
| 8 | கொவ்வெ ஜீ-ஜெக்ஷணிஷ்டுஷ்டமகெ |    |                                   |

## No. 167.

(A.R. No. 8 of 1901).

ON A STONE LYING NEAR THE BALIPITHA IN FRONT OF THE KALIYAMBALLI-AMBALAM IN  
EDASERI-AMSAM, SAME TALUK AND DISTRICT.

- |   |                                               |    |                                                |
|---|-----------------------------------------------|----|------------------------------------------------|
| 1 | ஶுஷ்டி ஶ்ரீ ஶுஷ்டெயுங் கண்டூ-                 | 10 | பாலகம் பரமெச்சவரன் இவ்விளக்-<br>கிஷு           |
| 2 | ரண மானிடாயின பொலை பெருங்காடி-                 | 11 | திருவெற்க்கண்டவனுக்கு நாழி அரி                 |
| 3 | ச் செய்த கருமமாவது இளங்கொமங்-                 | 12 | 'கொடுத்து கத்தக்கடவன் [க]த்தாவிடில்<br>பந்திர- |
| 4 | கலத்து வடக்கின் படாரர்க்கு இ-                 | 13 | ண்டரைக் காணம் பொன் மண்டம் ஒரு<br>நானைக்கு      |
| 5 | ளங்கார்பள்ளிக் குஞ்சிமயிந்தி                  | 14 | அதினாள் மிக்கது இப்பரிசாயத்தாற்<br>கொள்க       |
| 6 | யமச்ச விளக்கினுக்கு வெண்டும்                  | 15 | இதற் கறிவு இப்பாதமுலம் [  *]                   |
| 7 | பொன் கொண்டு வடக்கின் திருக்கொ-<br>யில் கயின்- |    |                                                |
| 8 | தும் தெற்கின் திருக்கொயி விளக்கூறும்          |    |                                                |
| 9 | இதினுக்கு முதலாக்கிச் செலுத்துவா<br>னமைஞ்சான் |    |                                                |

## No. 168.

(A.R. No. 8-A of 1901).<sup>1</sup>

IN THE SAME PLACE.

- 1 [ஶு]ஷ்டி ஶ்ரீ ||— புல்வாஞ்சி | 2 காரண னட்டுவித்தது | 3 நாட்டுவித்தது [||\*]

## No. 169.

(A.R. No. 9 of 1901).

ON THE BASE OF THE BALIPITHA IN FRONT OF THE TIRUVANGATT-AMBALAM AT TELlicherry,  
KOTTAYAM TALUK, SAME DISTRICT.

- 1 ஶுஷ்டி ஶ்ரீ நாராயணம் பசுபதி ஆயின அடிகண்டிம்புறவருடய
- 2 பிராமணி செந்தந் குன்றப்பொழி பண்ணுவித்த பலிக்கல் பசு-
- 3 பதி நாராயணனும் பசுபதி சாத்தனும் அவள் மக்கள் அவள் ப-
- 4 ணியாற் பசுபதி சாத்தன் பண்ணுவி[த்]தது ||—

## No. 170.

(A.R. No. 10 of 1901).

ON A SLAB SET UP IN THE COURT-YARD OF THE KARIPURA TEMPLE NEAR PAYAPALASERI,  
CALICUT TALUK, SAME DISTRICT.

Damaged.

<sup>1</sup> On another piece are the following lines:—1 பெரு 2 குடண. 3 . [வ]து



## No. 171.

(A.R. No. 11 of 1901).

ON A SLAB IN THE SUBRAHMANYASVAMIN TEMPLE AT PORANGATRI-DESAM, SAME DISTRICT.

## First Face.

1 ஸ்ரீ ஸ்ரீ [  *] கொ . . . . .	15 ம் காரணமையுங் [சு]-
2 விக்குச் செல்லா-	16 ட வீட்டார் புக்கு வீ-
3 நின்ற . . . . .	17 லக்கவும் பொருள்கவ-
4 பத்தெழு [இவ்வாண்]டு	18 சவும தவக [எழி]வு-
5 பொரங்கொட்டு [ரமைஞ்ஞா]-	19 ம் பெறா சூராளர் இவ்-
6 ரும் இளையா ருங் கொயி-	20 வெழுதீன கச்சம் பி-
7 லும் ஆள்கொயிலு-	21 லைக்கு மூராளன் பெரு-
8 ம் இரண்டு [குடி]-	22 மானடிகளுக்கு தூற்-
9 பொதுவானங் குடி அ-	23 லுக் கழைஞ்ச ஆள்-
10 விரொத்தால் செய்த	24 கொடில்க்கு ஐம்ப-
11 தவ காரியமாவது அ-	25 தின் கழைஞ்ச தெவர்-
12 கநாழிசைச் செலவும்	26 ச் சூ ஐம்பதின் க-
13 வரவழியும் செவலு-	27 லைஞ்ச
14 மும் பற்றுவழியு-	

## Second Face.

28 பணி வழி விரு-	40 கி முகலம்பாடு
29 த்தியும் ஊராளர் .	41 புள் மாவு . . . . .
30 டிவ் திக்கவும்	42 ன்சும் சலப்பா-
31 பெறார் இப்பண்-	43 ம் கொடுத்த . . .
32 டி பி கழைச்சவன்	44 தின எழுதாணிபா-
33 முடிக்காதது சட்ட-	45 ம் முடிம்
34 த்தைபாவ கெட்டு ஊ-	46 குண்டினின் பதின்
35 ர்க் கு புறம் எப்-	47 ளாணிப்பாடும் ம-
36 பிழை பிழைக்கி-	48 கக்குண்டு முப்ப-
37 லும் திருவாராதனை	49 தின் ளாணிப்பாடு-
38 முட்டிக்க பெறார்	50 ம் புதுவயலில்
39 . . . . . பெ-	51 ப் பதின் ளாணிப்
	52 . . . . . பாடு

## Third Face.

53 . . . . .	65 லப்-
54 லும் .	66 பாடு-
55 க்காடும்	67 ம் தவ-
56 முக்க-	68 தில் மு-
57 லப்பா-	69 ப்ப-
58 டும்	70 த்தைதன்-
59 வடக்-	71 ளாணி-
60 கின் தெ-	72 ப்பா-
61 வர்க்கு	73 டும் ப-
62 செ . . . . .	74 யறு க-
63 . . . . .	75 லமும்
64 காடு க-	

## Fourth Face.

Much damaged.

## No. 172.

(A.R. No. 12 of 1901).

ON A SLAB IN THE COURT-YARD OF THE TEMPLE AT MANAPURAM,  
KOTTAYAM TALUK, SAME DISTRICT.

1 . . . . .	
2 னு . . . னுக்கு . செல்லா நின்ற யாண்டு இரண்டாமா-	
3 ண்டைக் கெதிராமாண்டு செத கருமாவது நிலஞ் . . .	

- 4 ச்சாத்தன் [குஞ்சி] ஆயின அடையாளம் பாடு வான்மா .
- 5 . . . . . தெவக்கு அகநாழி(ய்)யைச் செ-
- 6 லவினுக்கு அமச்ச பூமி புதுவால் முக்கலம் பா-
- 7 டும் புதுமண்ணிற் கலப்பாடு குசமண்ணையால் பதின் தூணிப்பா-
- 8 டும் . யிஞ்ஞாடி மண்ணில் பதினெழுதூணி யரைப்பாடு துடராஉ-
- 9 டியால் அந்தூணிப்பாடு கையணைக்கல்மீளியில் எழுதூணிய-
- 10 ரைப்பாடு சிறுவயலாலும் குள இட்டிமாறியிலு[ம்\*] பதி[னை]ந்-
- 11 தூணிப்பாடு நரியமண்ணில் பதின் தூணிப்பாடு முக்கால்மீழை .
- 12 காட்டில் கொண்ட பூமி பூஞ்சிவளமை ஆன துடியிலும் பகர்ந்து
- 13 படும் பதின்தூணிப்பாடும் அ . . . . . வாயினில் பதி[ன்\*]தூ-
- 14 ணிப்பாடு கிடையத்தளபடக் கொண்ட பூமி புழைமாஞ்ஞா-
- 15 மண்ணால் ப[தி]ன்தூணி அரைப்பாடு காரையாட்டு குமரக்கு . . . .
- 16 . விளக்கினுக் கழைச்ச பூமி கருமலை . . . . .
- 17 ரு கலப்பாடுங் . . . . .
- 18 மிருகலப்பாடும் இநால்க்கலம்பாட்டி . . . . .
- 19 ச்ச பூமிக் கட்டி[ப்]பெருள்க் கண்ணங்குமரன் திருவி[ளக்கி]-
- 20 ன் நமைச்ச பூமி பெரு . . . . . பதின்தூணிப்பாடு இட-
- 21 ன்கொட்டும் தொக்கையும் ிஞ்சினும் பகர்ந்துபடும் [பதினைந்]-
- 22 தூணிப்பாடு குமிழில் பதினைந்தூணிப்பாடு . . . . .
- 23 . ள் கலப்பாடு . . . . .

### No. 173.

(A.R. No. 13 of 1901).

ON A SLAB SET UP IN FRONT OF THE CHOKUR TEMPLE IN PUTTUR-AMSAM,  
CALICUT TALUK, SAME DISTRICT.

#### First Face.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொக்கொதை இரவிக்கு-
- 2 ச் செவலாநின்ற யாண்-
- 3 டு பதினைஞ்ச அவ்வாண்டு கற்கொட்டுமுறத்-
- 4 து [கடம்]பங்குமரன் தன்னுடைய குமரநாரா-
- 5 யண்புரத்து தெவர்க்கு சென்னடைக் கமைத்த .
- 6 [பண்ட]றுதமண் நாற்கலப்பாடு இளங்கண்டு முப்-
- 7 பதின்தூணிப்பாடு பலாஜன் களமீளி பதின்தூணியா
- 8 லொடி பதின்தூணிப்பாடு குறுநாஞ்சைந்தூணிப்-
- 9 பாடு அடிமாறி ஐந்தூணிப்பாடு [இவை] எழுகலம் ப-
- 10 தின்தூணிப்பாடு [ந்]வெடித்திலுக்கு குழுக்கல்கா-
- 11 ட்டு கலப்பாடு சூழியல கலப்பாடு குளமுருதை பதி-
- 12 னொருதூணிப்பாடு குழியரக் கலப்பாடு இவை முக்க-
- 13 லம் பதினொருதூணிப்பாடு மொருவிளக்கினுக்கு ஆ-
- 14 யினித்தங்கல மைந்தூணிப்பாடு சிகரியன்கல மைந்-
- 15 தூணிப்பாடு நெடுமண் முப்பதின்தூணிப்பாடு இவை நா-
- 16 ற்கலப்பாடு மொருவிளக்கினுக்கு [மி]டாக்கொடு பதினை-
- 17 ந்தூணிப்பாடு மாங்கொடு பந்திருதூணிப்பாடு பாண்கொ-
- 18 டு பதின்தூணிப்பாடு பழமுண்டை பதின்தூணிப்பா-
- 19 டு அண்ணைகட்டுவான் பதின்தூணிப்பாடு மணலொடி
- 20 பதின்தூணிப்பாடு சாத்தங்கொற்றி ஐந்தூணிப்பா-
- 21 டு மரக்காட்டிற் பந்திருதூணிப்பாடு இவை நாற்க-
- 22 லநெ நாந்தூணிப்பாடும் கூறை சிகண்டன் புரையிடத்-
- 23 திற் பாதியுங் கூடச் சாந்திக்கு பலவயல்
- 24 முப்பதின்தூணிப்பாடு நெடுமண் லங்கலப்பாடு த-
- 25 மை பதினமுத்தூணியரைப்பாடு அணிக்கறை பதி-
- 26 ன்தூணிப்பாடு முண்டையூரகத்து பதினைந்தூணிப்-
- 27 பாடு இவை நாற்கல மெண்ணீணியரைப்பாடும் சாத்தங்க-
- 28 ண்ட [நமைத்த] கலப்பாடுங் கூட அக்கிரத்தினுக்கு வி-
- 29 யையினி பதின்தூணிப்பாடு சிறுபலாவின்கு-

## Second Face.

- 30 ளமிளி பதின்றாணிப்பாடு சிறுமரக்கா டைந்தா-  
 31 ணிப்பாடு நாகம்புதுற்றிலு[ம்] ஐந்தாணிப்பாடு இவை [முப்]-  
 32 பதின்றாணிப்பாடும் குளத்தினுக்கு வடக்கின் புரை-  
 33 யிடமுந் துடைக்குமறையினுள் ளிருகலப்பாடு வலங்கா-  
 34 ள்மிளி பதின்றாணிப்பாடு இவை ஐம்பதின்றாணிப்-  
 35 பாடும் புரை புதுக்குவான் பவிக் கமைத்த பூமியாவன [நூஞ்]-  
 36 சினுக்கு படிஞ்சாயற்று புரையிடமுந் தொழுக்குறையிற் ப-  
 37 தின்றாணிப்பாடு கச்சிகாட்டிற் பதின்றாணிப்பாடு காக்கைகா-  
 38 ட்டிற் எழுதாணிப்பாடு செவ்வைக்காடு அஞ்சொன்று நிவெடி-  
 39 ப் புத்ததிறநாலும் பதினொருதாணி இரண்டு விளக்கு பு-  
 40 தத்திலு மிரண்டு பொறி சாந்திப்புறத்தி[ல்\*] கலமுந் தூ-  
 41 ணி அக்கிரப்புறத்திற் ஒரு பொறி கண்பூழிற் பதின்றா-  
 42 ணிப்பாடு இரஞ்சிதண்டு பதின்றாணிப்பாடு தொழுக்-  
 43 குறையிற் பதின்றாணிப்பாடும் குடியிருக்கை புரை-  
 44 யிடமும் ஒழிய நாற்பது பொறி நாற் பாட்டம்பலி-  
 45 ப்புறம் நிவெடிமுந் துடையும் நூவிளக்கும் சா-  
 46 ந்தியும் சுழமுந் பலியும் இவ்வாறினுக்கு ம-  
 47 மைத்த ஊஞ்சி இரண்டு விவாஹதளின்பியும் முத்-  
 48 தவகளிருவருந் கண்டு செலுத்தக்கடவர் இவை  
 49 உழுவாரும் விலக்குவாரும் பறிப்பொரும் பறி-  
 50 ப்பொர்க்கு பங்கு செய்தவரும் மூழிக்களவுவெஹை-  
 51 யாற் கெட்கடவர் அவகள் ஸகதியும் நூறறுக்கழ-  
 52 ளுசு பொன் தண்டங் கொடுத்தன்றி கூடக்கடவரல்-  
 53 லர் இவன்னு நாற்பத்திரு கழஞ்சு பெருமாள் கொள்-  
 54 ளக்கடவர் இருபதின் கழஞ்சு ஆள்கொயில் கொ-  
 55 ள்ளக்கடவர் பந்திருகழஞ்சு பொன் வாவிசெரி ஸ-  
 56 ஹெயாரும் புலிக்கற்புறை ஸஹெயாரு-  
 57 ன் கொள்ளக்கடவர் பதினாற் கழஞ்சு பொ-  
 58 ன் தெவர் கொள்ளக்கடவர் அடுத்து கண்டு க-  
 59 டவியொன் பந்திருகழஞ்சு பொன் கொள்ளக்கடவர்

Third Face.<sup>1</sup>

- |                 |                |
|-----------------|----------------|
| 60 ஞ்சியர்      | 78 ன்றானி-     |
| 61 சொணாட்டு க-  | 79 ப்பாடு-     |
| 62 ழாத்திரு-    | 80 ம்கொமர-     |
| 63 க்கை . . .   | 81 நாராயண-     |
| 64 த்து திரு-   | 82 புரத்து     |
| 65 க்குளமு-     | 83 செரவன்-     |
| 66 ம் பெரு[ந்]- | 84 னாட்டு செ.  |
| 67 தச்சன்       | 85 டியார் ஒரு  |
| 68 . . . . .    | 86 திருவக்கி-  |
| 69 . . . . .    | 87 ரத்தினுக்-  |
| 70 . . . . .    | 88 கு கொடுத்த  |
| 71 முட்டுகில்   | 89 பொன் முப்ப- |
| 72 சுழியி-      | 90 த்தறு கழை-  |
| 73 ளிள் சிற்-   | 91 ஞ்சு தெவநா- |
| 74 தறையி-       | 92 ழியால் வி-  |
| 75 ல் நங்கை-    | 93 ருநாழி தி-  |
| 76 யார் கொடு-   | 94 . . . . .   |
| 77 த்த பதி-     |                |

<sup>1</sup> At the beginning of this face some lines are lost and across this face are found the following three lines :—

1 வெழ்ப்பூரும் மலாவிலியூரு  
 2 செவ்வைக்கூறும் இப்பரி-

3 ச கண்டு செலுத்தக் கடவர்

## No. 174.

(A.R. No. 14 of 1901).

ON A SLAB SET UP IN FRONT OF THE KINALUR TEMPLE IN PANANGAD-AMSAM,  
KURUMBRANAD TALUK, SAME DISTRICT.

- |                                                   |                                              |
|---------------------------------------------------|----------------------------------------------|
| 1 ஸ்ரீ திருக்காள்சப்படாரர்-                       | 27 வர்க்கு சாத்தனருக்கடி முட்டாயின்          |
| 2 கு திருவ . . . ன்செது செல்லா-<br>ந்நற யா[ண்*]டு | 28 ஞாயிறுகொயிற்குன்றுங் குள . . .<br>செரி-   |
| 3 தூற்றெண்பத்தொன்பதாமாண்டும-<br>காத்துள்          | 29 க்கழிபுங் காராண்மை வாழ்ந்து திரு-<br>ப்-  |
| 4 வியாழந் நற்க மெடஞாயிறுள்                        | 30 பவிக் கைங்கலந் நெல் குடுக்கக-             |
| 5 ப்புதனாண்டவிட்டத்து நாள்க் கு-                  | 31 டவள் குன்ற[ஞ்சி]கிறங்கை முவா-<br>ண்டு     |
| 6 ணவியநல்லூர் விசையராசிச்ச-                       | 32 கழிஞ் ஞாட்டாண் டைஞ்ஞாழித்-<br>தூணி-       |
| 7 வரத்து படாரர்க்கு நிச்சனடைக்-                   | 33 யால் முக்கலந் நெ[ற்]கு-                   |
| 8 குநானாழி யரிபுந் நந்தாவிள-                      | 34 டுக்க[க்*]கடவள் கு[ன்]றஞ்செலுந-           |
| 9 க்கிரண்டுக்குங் கூ . கிறுநா-<br>ழி-             | 35 ந்கை குணவயநல்லூர்[த்] தெவர்க்-            |
| 10 பிடிக்குந் தூணியால் நால்ப்பது பொ-              | 36 கு குறட்டியா லொரு நந்தாவிளக்-             |
| 11 தி . க்க திருப்பவிக்குஞ் சாந்தி-<br>ககு-       | 37 கு செலுத்தக்கட[வ*]ள் சாத்தனரு-<br>க்க-    |
| 12 ந் [குடைக்குங் கு]க்கிற்குஞ் சந்த-<br>ணத்-     | 38 பு தெவகினடைப் புரையிடங் கா-               |
| 13 தினுக்கும் பள்ளித்தாமத்தினுக்கும்              | 39 ராண்மை வாழ்ந்து விசையர[ா*]கி-<br>ச்ச-     |
| 14 பூர[ப்]பான் குஞ்சியாயின கும-                   | 40 வரத்து விரச்சிகவிளக்கு செ-                |
| 15 ம்புறை அர்த்தங் கொண்டு திருவ-                  | 41 உத்தக்கடவன் சாத்தன் சிரிகண்-              |
| 16 னுசக்களத்து சாத்தன ரு(க)க்கடி-                 | 42 டன் மனுகூலசெகநல்லூர் வடக்-                |
| 17 க்கு காராண்மை குறித்த ஊர் தன்                  | 43 கின் கரையாபப்பன் குஞ்சியாயி-              |
| 18 கூறு கான்தபுரமும் முடக்க-                      | 44 ன குமம்புறை தன் கூறு குணவய-               |
| 19 ரைபூரும் பைங்கண்டத்துருங்                      | 45 நல்லூர் தெவர்க்கு நிச்சனடையி-             |
| 20 குரட்டியும் பரலாடு மிவை காரா-                  | 46 ஞாயிறு மக்கிரமொன்றுங் கு . வி-            |
| 21 ண்மை வாழ்ந்து செலவு செலுத்தக்                  | 47 ரண்டினுக்குங் குத்தாற்ச் செலுத்தி         |
| 22 கடவள் செலுத்தவல்லா . . . க்                    | 48 காரா[ண்*]மை செய்யக்கடவன் சா-<br>த்தஞ் சி- |
| 23 கிருநாழித் தூணியால் தூற்றிருப-                 | 49 ரிகண்டன் ஓராண்டு முட்டி ப[ணி]<br>வி-      |
| 24 து பொதி நெல் முக்காலவட்டத் த-<br>ளவு           | 50 டக்கடவன் பவி களவு கொடுகட வெ-              |
| 25 குடுக்ககடவள் ஓ[ரா]ண்(ட்)டு முட்டு<br>க-        | 51 னூதாற்றுவருங் காராளனு முவ்வாயி-           |
| 26 லக்கடி . . . . . வீடக்க-<br>டவள் தெ-           | 52 ரவருந் திருத்து செலுத்திக் கொள்-          |
|                                                   | 53 ளக்கடவர் அறம் பாதுகாக்க வ                 |

## No. 175.

(A.R. No. 15 of 1901).

ON A ROCK SOUTH OF THE TEMPLE AT TIRUVANGAYUR IN KARYAD-AMSAM,  
SAME TALUK AND DISTRICT.

- |                             |                       |
|-----------------------------|-----------------------|
| 1 [ஸ்ரீ] திருக்காள்[க்*] கொ |                       |
| 2 ர்க்குச் செல்லா           |                       |
| 3 திரய்யா மாண்[டு]          |                       |
| 4 ற வாண்டு திருவை           |                       |
| 5 க்கிர அமச்சள்             | ச்சு . . . . . கா     |
| 6 ளாமணி இத்திர              | க்கும்                |
| 7 பு ஒரு வெள்ள              | புபதி                 |
| 8 ச்சித்திரம                | காயு அ[ம]ச்சாள் இ     |
| 9 . . . முட்டி இட்டி உம்    | பொழுது அட்ட[க்*]கடவர் |
|                             | ஒருநாள் முட்டி        |

<sup>1</sup> Damaged and unfinished.

## No. 176.

(A.R. No. 16 of 1901).

ON THE BASE OF THE BALIPITHA IN THE MANDAPA IN FRONT OF THE SAME TEMPLE.

- 1 ಋಷಿ ಶ್ರೀ [||\*] ಕೊಪ್ಪಾಕರಾಠಿರವಿವರ್ಮರ ಕಿರುವಡಿಕ್ಕು ಸೆವಲಾಠಿಠಿಠ ಇಯಾಣ್ಡು ಮುಪ್ಪತ್ತ-  
ತಾಠ . . .
- 2 . . . . ಡು ಮಾ[ಕ]ಠುರಾ ಕರಾ . ಠ ಕೆಸವಠ ಪಠಿಕ್ಕಕಲ್ ಪಠ್ಠಿಶ್ಚ ನಾಠ್ಠಿ [ಅರಿ] ಅಮಶ್ಚ  
[||\*]

## No. 177.

(A.R. No. 17 of 1901).

ON A PILLAR<sup>1</sup> IN FRONT OF THE DESERTED TEMPLE OF GOLLARA-GANAPATI AT MANGALORE,  
MANGALORE TALUK, SOUTH KANARA DISTRICT.

- 1 ಸ್ವಸ್ತಿ [1\*] ಶ್ರೀಮತು ಪಾಂಡ್ಯಚಕ್ರವರ್ತಿ ರಾಯಗಜಾಂಕುಶ ಬಂಕಿ-
- 2 ದೇವಾಲಯವೇಂದ್ರದೇವರ ವಿಜಯರಾಜ್ಯ ಮುತ್ತುರೇಠ ರಾಭಿವಿಧಿ ಪುವೆ-
- 3 ದ್ವಂದ್ವನಾನ ಮಾಚಂದ್ರಾಕೃತಾರಂಬರಂ ದುಷ್ಯನಿಗ್ರಹ ಶಿಷ್ಯಪ್ರತಿಪಾಳ-
- 4 ಕರಾಗಿ ಸುಖಸಂಕಥಾವಿನೋದದಿಂ ರಾಜ್ಯಂಗೈಯ್ಯತ್ತಮಿದ್ಧ ಶಕಾಬ್ದ
- 5 ೧೦೦೫ ನೆಯ ಶುಭಕೃತ್ಯವತ್ಸರದ ಮೇಷವಾಸ ೭ ನೆಯ |ಆ|
- 6 ಶ್ರೀಮತು ರಾಜಧಾನಿ ಮಂಗಳಾಪುರದರಮನೆಯ ಮೊಗಸಾಲೆ-
- 7 ಯಶೋಲಗಂಗೊಟ್ಟಿರಲು | ಮುಂನ ತಮಡಿಯಕ್ಕ ಮೋಚಲಮುಠಾ-
- 8 ದೇವಿಯರು ಸ್ವರ್ಗಸ್ತರಾದವರ ಪಿಂಡಪ್ರದಾನದಲು ನಿರರ ದೇವಾಲಯ-
- 9 ದಲು ಬ್ರಹ್ಮಾವಿಷ್ಣು ಮಹೇಶ್ವರಗ್ಗ ವಾಮನನ ಕಯ್ಯಲು ಧಾರ ಎರ[ದ]
- 10 ೧೦ ಡು | ಅಕ್ಕಿಯ ವುಪಾರಕ್ಕೆ ಆ ದಿನ ಕಂಠಾರ ಹರವಯ್ಯಲು [ಕಟಿವೆ]-
- 11 ಟ್ಪಮೆಂಬ ಕಳಭೂಮಿ ಬಿದೆಕಾರು ಮೂ ೧೦ ನೂ ೧೦ ಕುಡಿತೆಯಕ್ಕೆ-
- 12 ಯ ನಿವೇದ್ಯಕ್ಕೆ ಆ ಭೂಮಿಯ ಸಿಧ್ಧಾಯವನೂ ಕಾದು ವಾಮನನೇನಭಂಗವೂ
- 13 ಆತನ ಸ[ನಾ]ನಕ್ಕೆವೂ ಕೂಡ ಆ ನಿವೇದ್ಯವ ನಡಿ[ಸಿ]ಕೊಂಡು ಬಾಳುವು[ದಂ]-
- 14 ದು ಧಾರೆಯ ನೆಱದು ಕೊಟ್ಟರು | ಈ ಧರ್ಮವ ನಾನೂಬ್ಬ ನಹುದಲ್ಲೆಂದೆಡೆ
- 15 ವಾರಣಾಶಿಯಲು ಸಾವಿರ ಕವಿಲೆಯ ಕೊಂಡೆ ಬ್ರಹ್ಮತಿ [1\*] ನರ್ಮದೆಯಲು ಸಾವಿ-
- 16 ರ ಬ್ರಹ್ಮಣಘಾತವ ಮಾಡಿದ ಬ್ರಹ್ಮತಿ [1\*] ಸ್ಥಾನದೊಳಗಾವ ನಾನೂಬ್ಬ ನಹುದಲ್ಲೆಂ-
- 17 ದೆಡೆ ಸ್ಥಾನದಿಂದೆ ಕೊಟ್ಟು [1\*] [ಅ]ರಸಿಗೆ ತಪ್ಪು ತಪುವ ಗ ೫೦ ಕಂಠು[ಕೈ] ಶಿ[ನ್ರಿ]
- 18 ಎನ್ನು ಬರದೆ ಶಿಲಾಸಂಕೇತಮಂ ಕೇಳೆ ಶ್ರೀಮದ್ರ್ಗ ಮಂಗಳ ಮಹಾಶ್ರೀ||

## No. 178.

(A.R. No. 18 of 1901).

ON A SLAB<sup>2</sup> SET UP TO THE LEFT OF THE ENTRANCE INTO THE CHAKRAPANI TEMPLE AT  
ATTAVARA, A QUARTER OF MANGALORE.*First Face.*

- 1 [ಸ್ವಸ್ತಿ] [1\*] [ಶ್ರೀ ಶಕವರುಷ] ೧೦೦೦[೯]ನೆಯ ಪರಾಭವಸಂವತ್ಸರ-
- 2 [ದ] ಮೇಷವಾಸ ೧೦ ನೆಯ ಗುರು ಚಕ್ರವಾಣಿಯ ದೇವಾಲಯ-
- 3 [ದ ಆ]ಜನೇಯದೇವರಿಗೆ ವುಳ ದೇವಸ್ವಕ್ಕೆ ಬರದೆ ಶಿಲಾಶಾಸನ-
- 4 [ದ ಕ್ರಮವೆಂತೆಂದೆ]ಡೆ ಮುಂನ ಆದಿಕಾಲದಲು ಕಾಲಶೇಖರದೇ-

<sup>1</sup> At the top are seen damaged sculptures in relief of two devotees and a *linga* on a pedestal.<sup>2</sup> The line begins with the figure of a *chakra*.Relief sculptures of the *shankha* and the *chakra*, the Sun and the Crescent are found at the top of the slab.

- 5 . . . . . [ಹೆ]ದು ಕೊಟ್ಟ ಭೂಮಿ ಕುಡಾಯಿಸ್ತೆ-  
 6 ಛ . . . [ದೋ]ರ ಸೆಟಿಯವರ ಮೂಲದಲು ಬಿ-  
 7 [ತು]ವ ಮೂಡೆ] ೫ . . . . . ಗೇಣಿ ತಾಳವಳ್ಳಂ ಬಳಿ-  
 8 ಯ ಕ ೨ ಮತ್ತಿ[ಯ] ಮೂಲದಲು ಬಿದೆಕಾರು ಮೂ ೨ ಕೈ ಗೇ-  
 9 . . . . . ಮೂ ೨೦ . . . . . ಯಿರಿಯ ಮೂಲ ಬಿ-  
 10 ದೆ[ಕಾರ] ಮೂಡೆ ಗೇಣಿ ಮೂ[೨] ಕೊ ೧೨ [ಯ]ರಡು [ಮಡಿ]ಗಾಹ  
 11 . . . ಮೂಡೆ [ಬಿ]ತ್ತುವ ಕೊ ೨೦ ಕೈ ಗೇಣಿ ಮೂ ೧ ಕೊ ೨೩ ಅನ್ನು  
 12 ೨ . . . . . ಯೆಂಬ ಭೂಮಿ ಬಿತ್ತುವ ಮೂ ೧೦ ಕೊ .  
 13 . . . ಮೂಡೆ ೨ ಕೊ [೪]೪ ತಲೆಪೆಟ್ಟಿಯರು ಆದಿಕಾಲ[ದೆ]-  
 14 ಲು ಧಾರೆಯ ನೆಹದು [ಕೊಟ್ಟ] ಭೂಮಿ . ಕಾಲದಲೂ ಕ  
 15 . . . . . ಬಿತ್ತುವ ಮೂ [೬] ಬಿದೆಕಾ . . . . .  
 16 . . . . . ಮ[ತ್ತ]ಗ್ಗ ತಲೆಪೆಟ್ಟಿಯರು ಧಾರೆಯ ನೆಹ[ದು]  
 17 ಕೊಟ್ಟ ಭೂಮಿ . . . . . ಬಿತ್ತುವ ಮೂ  
 18 ೧ [ಕೆ] ಗೇಣಿ ಮೂ ೬ . . . . . ಯವೊಡೆಯ ಮೂಲ ಬ-  
 19 ಯಲಲು ಬಿತ್ತುವ ಮೂ ೧೨ . . . ಮೂ ೬ ಅ[೦\*]ತ್ತು ತಲಸೆ[ಟ್ಟಿ]-  
 20 ಯರು ಮಾಡಿದ ಧರ್ಮತಕೆ . . . ಮೂ ೨೪ ಅಂತು ಎ-  
 21 ರಡು ಬಗೆಯ ಭತ್ತ ದೇವರ ನಿವೇದ್ಯಕ್ಕೆ ಮೊದಲಾಗೆ  
 22 ದೇವರಿಗೆ ಆಚಂದ್ರಾಕ್ಷ್ಯಸ್ಥಾಯಿಯಾಗಿ ನಡೆವುದು ಇ  
 23 ಭೂಮಿಯಲಾ . . . ಸಿದ್ಧಾಯ ನಟ್ಟು ಬೀಡು ದುಖ್ಯವೊಸೆಗೆ  
 24 ತಾ . . . ಯಿಸಿ ಮೊದಲಾಗಿ ಆಉದೂ ಯಿಲ ಸರ್ವವಾ[ನ್ಯ]-  
 25 ವಾ[ಗಿ ಸಲು]ವುದು [1\*] ಯೂ ಧರ್ಮಕ್ಕೆ ಅವನಾನೊಬ್ಬನು ವಕ್ರ-  
 26 . . . . . ಬಂದವರುಳ್ಳಡೆ ಅರಸಿಂಗ ತಪ್ಪು ಗೆ ೫೦೦ ತೆಹುವೆ  
 27 . . . . . ಮೊದಲಾಗಿ ಧರ್ಮವ ಕೆಡಿಸಿ-  
 28 . . . [ದೆ]ಡೆ ವಾರ[ಣಾ]ಸಿಯಲು ಸಾವಿರ ಕವಿಲೆಯಂ  
 29 ಬ್ರಾಹ್ಮಣರಂ ಕೊಂಡ [ದೋ]ರ ಧರ್ಮವ ನಳದೆ ಪಾಪ [1\*] ಯೂ ಧರ್ಮವ-  
 30 [ನು] ಮಾಡಿದ ಆತನಿಂಗೂ [ಸಾಕ್ಷಿ]ಯಿರಿಗೂ ಮಂಗಳ ಮಹಾಶ್ರೀ [11\*]

Second Face.

- |                         |                             |
|-------------------------|-----------------------------|
| 31 . . . . .            | 41 ನೃಪಾಣಾಂ ಕಾಲೇ ಕಾಲೇ        |
| 32 ಸ್ವದತ್ತಾ[೦] ಪರದೆ-    | 42 ಪಾಲನೀಯೋ                  |
| 33 ತ್ತಾಂ ವಾ ಯೋ ಹ-       | 43 ಭವತ್[ಭಿಃ] [1*]           |
| 34 ರೇತಿ ವಸುಂಧ-          | 44 ಸರ್ವನೇತಾನ್ ಭಾ-           |
| 35 ರಾ [1*] ಷಷ್ಟಿರ್ವರ್ಷ- | 45 ವಿನಃ ಪಾರ್ಥಿವೇಂ-          |
| 36 ಸಹಸ್ರಾಣಿ ವಿ-         | 46 ದ್ರಾನ್ ಭೂಯೋ              |
| 37 ಪತ್ಯಾಯಾಂ ಜಾ-         | 47 ಭೂಯೋ ಯಾ-                 |
| 38 ಯತೇ ಕೃಮಿಃ [11*] ಸಾ-  | 48 ಚತೇ ರಾಮಚ-                |
| 39 ವಾನ್ಯೋಯಂ             | 49 [೦*]ದ್ರಃ [11*] ಶ್ರೀ ಶ್ರೀ |
| 40 ಧರ್ಮಸೇತುಂ            |                             |

No. 179.

(A.R. No. 19 of 1901).

ON A SLAB SET UP TO THE RIGHT OF THE ENTRANCE INTO THE SAME TEMPLE.

- 1 ಸ್ವಸ್ತಿ [1\*] ಶ್ರೀ ಶಕವರುಷ ೧೨[೬೨.] ನ[ಯ ಪಾರ್ಥಿವೇ] ಸಂವತ್ಸರದ [ಮಾ]-  
 2 ಘಮಾಸ [೧೪]ನೆಯ ಸೋ[ಮವಾರ]ದಂದು [ಶ್ರೀಮನ್ಮ]ಹಾಮಂಡ[ಲೇಶ್ವರ ಶ್ರೀ]-  
 3 ನೀಲಬುಕ್ಕಣ್ಣ ೨ಡೆಯರಿಗೆ ರಾಜ್ಯಾಭ್ಯುದಯವಾಗಬೇಕೆಂದು ಮಂಗಳ-

- 4 ಲೂರ ರಾಜ್ಯವೆ ನಾಳುವ ಸಂಕರದೇವಬಡೆಯರ . . . . .  
 5—20 Damaged.  
 21 ತಪ್ಪು ಗಂ . . . . . ಅರಸು ವೊಡಲಾ[ಗಿ] ಆರಾದರೂ ವಕ್ರಂ  
 22 ಮಾಡಿ ಯೊ ಧರ್ಮವ ಕೆಡಿಸಿದಡೆ ವಾರಣಾಸಿಯಲ್ಲು ಹತ್ತು ಸಾವಿರ ಕವಿಲೆಯೆ-  
 23 ಂ ಸಾವಿರ ಬ್ರಾಹ್ಮಣರಂ ಕೊಂದ ದೋಷ ಯಿ . . . . . ಯಿ ಧ-  
 24 ವ್ಯವ ರಕ್ಷಿಸಿದವರಿಗೆ ವಾರಣಾಸಿಯಲ್ಲು ಹತ್ತು ಸಾವಿರ ಕವಿಲೆಯಂ ಗೋ-  
 25 ಡಾನವಂ ಮಾಡಿದ ಫಲ ಸಾವಿರ ಬ್ರಾಹ್ಮಣರಂ ರಕ್ಷಿಸಿದ ಪುಂಜ್ಯಾ [||]

**No. 180.**

(A.R. No. 20 of 1901).

ON A SLAB SET UP TO THE RIGHT OF THE ENTRANCE INTO THE CENTRAL SHRINE OF THE  
 PANDYESVARA TEMPLE AT MANGALORE.

*First Face.*

- 1 ಸ್ವಸ್ತಿ [\*] ಶ್ರೀ ಶಕವರುಷ ೧೦೮[೪] ನೆಯ . . . . .  
 2 ರದ ವಿನ ವಾ[ಸ] ೧೪ ಯ ಆ<sup>1</sup>

*Second Face.*

- |                                            |                                                |
|--------------------------------------------|------------------------------------------------|
| 21 . . . . .                               | 31 ವೊ    ಆ ಚಂದ್ರಾಕ್ಷರನಾಯಿ ಆಗಿ ನಡ-<br>ಸಿಬ-      |
| 22 . . . . . ಶ್ರೀ ಪಾದಂಗಳು .                | 32 ಹರು ಯೊ ಧರ್ಮಕ್ಕೆ ಆವ . . . . .                |
| 23 . . . . . ಶಿಲಾಶಾಸನದ . . . . .           | 33 ಬಂದಡೆ ಅರಸಿಗೆ ತಪ್ಪು ಗಂ ೧೦೦೦                  |
| 24 ವೆಂತಂದಡೆ . . . . .                      | 34 . . . . .                                   |
| 25 ವರುಷಂಪ್ರತಿ ಬಂದ ಭತ್ತನ ನಡಸಿಬಹರು           | ಕೆಡಿಸಿದಡೆ ವಾ-                                  |
| 26 . . . . . ಡಿಯಲಿ ಅರಸಿಗೆ .                | 35 ರಣಾಸಿಯಲು ಸಾವಿರಕವಿಲೆಯಂ ಬ್ರಾಹ್ಮ-<br>ಣರಂ       |
| 27 . . . . .                               | 36 ಕೊಂದ ದೋಷ . . . . . ಕೆಡಿಸಿದ<br>ದೋಷ . . . . . |
| 28 ರುಷ ಬಂದು . . . . .                      | 37 . . . . . ರಿಸಿದ . . . . .                   |
| 29 ಡುವುದು . . . . . ಯೆಂ-<br>ದು . . . . .   | 38 ಮಂಗಳ ಮಹಾಶ್ರೀ ಶ್ರೀ                           |
| 30 . . . . . ರಿಗೆ ಸರ್ವ-<br>ಮಾನ್ಯ . . . . . |                                                |

**No. 181.**

(A.R. No. 21 of 1901).

ON A SLAB SET UP IN THE COURT-YARD OF THE SAME TEMPLE.

The inscription is entirely effaced.

**No. 182.**

(A.R. No. 22 of 1901).

ON A SLAB SET UP IN WARG No. 26 AT KODIYAL-BAIL NEAR MANGALORE.

*First Face.*

- 1 ನಮಸ್ತುಂಗಸಿರ[ಚು]ಂಬಿಚಂದ್ರಚತುರಚಾರವೇ [\*]  
 2 [ತ್ರಿಲೋಕ್ಯ]ನಗರಾರಂಭಂ ಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ | ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ-  
 3 ಜಯಾ[ಭ್ಯು]ದಯ ಶಕವರು[ಷ] ೧೨೪೦ ನೆಯ [ವರ್ತ]ಮಾನ ವಿಳಂಬಿ ಸ-

<sup>1</sup> The rest of the inscription on this face is entirely damaged.

- 4 ಎವೆಚ್ಚರದ ಚಯಿ[ತ್ರ] ಸು ೧ ಆ | ಶ್ರೀಮಂಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜ .  
 5 ಪರಮೇಸ್ವರ ಶ್ರೀನಿರಪ್ರತಾಪ ದೇವರಾಯಮಹಾರಾಯರು ಸಮಸ್ತರಾ-  
 6 ಜ್ಯನ ನಾಳುವೆ ಕಾಲದಲ್ಲಿ [ಆ] ರಾಯರ ನಿರೂಪದಿಂ ಬಯಿಚೆದಂ-  
 7 ಣಾಯಕಬಡೆಯರಿಗೆ ಮಂಗಲೂರ ರಾಜ್ಯ ವಾದ[ಲ್ಲಿ] ಅವರ ನಿರೂಪ-  
 8 ದಿಂ ತಿಂಮಂಣ[ಬ]ಡೆಯರು ಮಂಗಲೂರ ರಾಜ್ಯನ ನಾಳುತ್ತಿದ್ದ ಕಾ-  
 9 ಲದಲ್ಲಿ ಪೂರುವ ಮರಿಯಾದೆ ಹಂಜಮಾನ ನಖರದವರು  
 10 ಕೊಡವಾಗೆ ತಿಂಮಂಣ[ಬ]ಡೆಯರು ಹಂಜಮಾನದವರ  
 11 ಮೇಲೆ ಆವೆ ಕಾರುಣವಾಗಿ ಪರಿನಾರವೆ ಹರಿಯಬಿಟು ಕಾ[ಡಿ]ನಾಯ-  
 12 ಕ ಕಿರಿಚಗಿರಿ ವೆ[ಳಾಳು]ಂ ವೆಲುಗುಡಿ ನಾಕಯಿದು ಪಳಯ  
 13 ಸುಟು ಹಾಳಾಗಿ [ಕೆ]ಟ್ಟು ತೆಗದು ಹೋಗಿ ಹೊಳೆಯಾಳಿಯದಲಿ  
 14 ಯಿ ಸು[ದಿ]ಯನೂ ರಾಯರು ದಣಾಯಕರು ಬಯಿಚೆದಂ-  
 15 ಣಾಯಕರೂ ಚಿ[ತ್ರಿ]ವಿಸಿ ಆ ಕೆಟು ತೆಗದುಹೋದ ಹಂ-  
 16 ಜಮಾನದವರಿಗೆ ಮಾನ್ಯಪರಿಹಾರವ ಕೊಟು ಆವರನೂ ಮು-  
 17 ಣಿನೋಪಾದಿ ಒಕ್ಕಲಮಾಡಿ[ಸೂದೆ]ಂದು ನಿರೂಪವೆ ಕೊಟು ರಾಯ-  
 18 ಸೆ ತರುವ ಕಹ ತಿಂಮಂಣಬಡೆಯರಿಗೆ ಬಂದಲಿ ಆ ತಿಂಮಂ-  
 19 ಣಬಡೆಯರು ತಮೆ ಪ್ರಧಾನಿಗಳು ಬಂಗರು ಚಳುಬಗು  
 20 ಆಜಲರು ಸಮಸ್ತ ಕಟಳೆಯರೂ ಕೂಡಿ ಮಾತನಾಡಿ ನಂಮು-  
 21 ನೂ ಭಾವಿಸಿ ನಾಡೆ ಕೆಟಿಕಿಟಿಂಗಾಗಿ ನಂಮು ಜಮಾತುಸಳಗೆ  
 22 ಧರ್ಮಪರಿಹಾರವಾಗಿ ಆ ಪಳಯಲಿ ಧಾರೆಯ ನೆರೆದು ಸಾಸೆ-  
 23 ನವ ಬರಸಿ ಕೊಟಂತೂ ಕ್ಷೇತ್ರದ ಕ್ರಮವೆಂತೆಂದರೆ ಕೊಡಯಾ-  
 24 ಲದೊಳಗೆ . . . [ಚೆಡೆಂಬಿ]ತಾಳು ಆ ತಾವಿನ ಚತು-  
 25 [ಸೀಮೆಯು] . . . . .

*Second Face.*

- 26 ಮೂಡಲು \* [ಹೆಗ್ಗಡೆಯ ಬಯಲು] ಬೀಡಿನ ಪಡುವ . . .  
 27 ದಲು ಕಾತು[ಕೇ]ತನ ತಾವಿನ . . . ಮಲ್ಲಿಂದಂ ತೆಂಕಲು [ರುದ್ರ] . . .  
 28 . . . [ರೋಜು]ನ ತೋಟ ಆಗಳಂದಂ ಪಡುವೆಲು ಆಲಪರಸನ ತಾವಿನ ಬಾ-  
 29 ಳಂದಂ ಬಡೆಗಲು ಯಿಂಕೀ ಚತುಸ್ಸೀಮೆ ಒಳಗುಳ್ಳ ಬಯಲು ಬಿ-  
 30 ತ್ತುವೆ ಬಿದೆಕಾರು ಮೂಡೆ ನಾಲುವತ್ತು ಬೆಟು ಬಿತ್ತುವ ಬಿದೆಕಾ-  
 31 ರು ಮೂಡೆ ಹತ್ತು ಆಂತೂ ಏಕತ್ರ ಬಿತ್ತುವ ಬಿದೆಕಾರು ಮೂ \*  
 32 ಇ ತಾವಿಗುಳಂಥಾ ಜಲಪಾಸಣನಿಧಿನಿಕ್ಷೇಪವೆಂಬ . . .  
 33 . . . . . ಕೆರೆ ಮರ ಫಲ ಕ[ಣ] . . . . . ಜಿಸೆ  
 34 ಕಿಲು ಸಹಿತ ಇ ತಾವಿನ ಆನಾಯಲು ಸರ್ವಮಾನ್ಯವಾಗಿ ಜ-  
 35 ನಾತುಪಳಗೆ ಧರ್ಮಪರಿಹಾರವಾಗಿ ತಿಂಮಂಣ[ಬ]ಡೆಯ-  
 36 [ರು] ಸಾಸೆನವ ಬರೆಸಿಕೊಟ್ಟಂಥಾ ಕ್ಷೇತ್ರ [\*] ಇ ಧರ್ಮದ [ತಾವಿ]-  
 37 [ಗೆ] ಆರೊಬರು ಅಳುಪಿದರಾದರೆ ವಾರಣಾಸಿಯಲ್ಲಿ ಸಾಸೆರ-  
 38 ಕೆಪಲಿಯೆ ಸಾವಿರ ಬ್ರಾಹ್ಮಣಮರ ವೆಧಿಸಿದ ದೋ[ಷ]ಕ್ಕೆ ಕೋಪರೂ [\*]  
 39 ಸಾನಾನೋಯಂ ಧರ್ಮಸೇತುಂ ನೃಪಾಣಾಂ [\*] ಕಾಲೇ ಕಾಲೇ ಪಾಲನೀಯೋ  
 40 ಭವತುಭಿ [\*] ಸ್ವರ್ವಾನೇತಾನ್ ಭಾವಿನ[೩\*] ಪಾರ್ಥಿವೇಂದ್ರಾನ್ [\*] ಭೂಯೋ ಭೂಯೋ  
 41 ಯಾಚತೇ ರಾಮಚಂದ್ರಃ [||\*] ದಾನಪಾಲನಯೋರ್ಮ್ಯುಧ್ಯೋ ದಾನಾಭೀಯೋ-  
 42 [ನು] ಪಾಲನಂ [\*] ದಾನಾಸ್ವರ್ಗಮವಾಪುನೋತಿ ಪಾಲನಾದಚ್ಯುತಂ ಪದಂ ||  
 43 ಸ್ವದತ್ತಂ ಪರದತ್ತಂ ವಾ ಯೋ ಹರೇತ್ತು ವಸುಂಧರಾಂ [\*] ಷಷ್ಠಿಂ ಸರ್ಪ-  
 44 ಸಹಸ್ರಾಣಿ ನಿಷ್ಪ್ರಾಯಾಂ ಜಾಯತೇ ಕಿಮಿ [||]



## No. 183.

(A.R. No. 23 of 1901).

ON A SLAB<sup>1</sup> SET UP IN WARG No. 7 IN THE SAME VILLAGE.

- 1 ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [\*] ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚ್ಚಂಬಿಚಂದ್ರಚಾವರ[ಚಾ]ರವೇ [\*] ತ್ರಯಿಲೋಕ್ಯನಗರಾರಂಭ-  
[ಮೂ]-
- 2 ಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ || ಶ್ರೀಮಂನು ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಸರವೇಶ್ವರ ಶ್ರೀವೀರ-
- 3 ಪ್ರತಾಪ ಹರಿಹರಮಹಾರಾಯರ ರಾಜ್ಯಾಭ್ಯುದಯದಲು ಮಂಗಲಾರ [ರಾಜ್ಯಮಂ]-
- 4 ಡಲ ದಧಿದೇವಗಳ ಕುಮಾರ [ಹ]ಡಪದ ಮಾದರಸರು ಆಳುತ್ತಂ ಯಿಹಲ್ಲಿ ಜಯಾಭ್ಯುದಯ
- 5 ಶಾಳವಾಹನಶಕವರುಷ ೧೩೧೮ ನೆಯ ವರ್ತಮಾನ ಧಾತುಸಂವತ್ಸರದ ಕರ್ತೃಟಕ ಸಂಕ್ರಾಂತಿಯ-
- 6 ಲ್ಲು ಮಾಡಿದ ಧ(೦)ವ್ಯೂ ಉಡಿಪಿನೊಳಗಣ ಕುಷ್ಣನ ದೇವಾಲಯದಲ್ಲು ಹಂಸರಡುಮಂದಿ ಬ್ರಾಹ್ಮಣರಿಗೆ  
[ಭೋ]-
- 7 ಜನದ ಭತ್ರದ ಧ(೦)ವ್ಯೂಕ್ಕೆ ಕೊಂಡು ಕೊಟ್ಟು ಕ್ಷೇತ್ರದ ವಿವರ ವಂದೆ ಪಡಂಬಳಯ ನಂದಿ [ಬರಂ  
ಮಣ]-
- 8 ಸೆಟ್ಟಿಯ ಕಯ್ಯಲೂ ಸಹಸ್ರ . . ಯ . . . . ರವಾಗಿ [ಹಡದ] ಕೊಡೆಯಾಲದ-
- 9 ಲೂ ಕಂದಡ . . ರವೆಂಬ ಭೂಮಿಯ ಮೂ[ಲಚ್ಛೇತ್ರ] . . ಗ[ದ್ದೆ] ೧ ಕಾಟಿ ಹೊನ್ನನೂ  
[ಆ ಲಖಮಾಸೆ]-
- 10 ಟ್ಪಿಯ ಮಕ್ಕಳಗೆ ಕೊಟ್ಟು ಆ ಮೂಲ[ಚ್ಛೇತ್ರ] ಸಹಿತ ಆ ಬಾಳನೂ ಕೊಂಡೆವಾಗಿ ಆ ಬಾಳ ಗದ್ದೆಗಳ  
ವಿವರ ||
- 11 ಮೂಡೆಲ್ಲವೆಂಬ ಗದ್ದೆ ೨ ಕಂ ಬಿತ್ತುವ ಬಿದೆಕಾರು ಮೂಡೆ ೬ ಹೊಸತೆಮರೆಂಬ ಗದ್ದೆ ೧ ಕಂ [ಮೂ]-  
ಡೆ ೩
- 12 ಹಣೆಂಬೆ ತೆಮರೆಂಬ ಗದ್ದೆ ೧ ಕಂ ಮೂಡೆ . . ಕುಳಘಾ ೧ ಕಂ ಮೂಡೆ ೫ ಅಲ್ಲಿಂದಂ ಪಡುವಲು
- 13 ಕತ್ತಿತೆಮರೆಂಬ ಗದ್ದೆ ೧ ಕಂ ಮೂಡೆ ೩ ತಿಡಿ ತಮ [ರೆ]ಂಬ ಗದ್ದೆ ೧ ಕಂ ಮೂಡೆ ೬ ಆ ಹೆಗೆಡೆ ಮು-  
ಪ್ಪೆಸೆಟ್ಟಿ-
- 14 ಯ ಮಕ್ಕಳ ಕಯ್ಯಲಿ ಸರ್ವಮಾನ್ಯವಾಗಿ ಕೊಂಡ ಮೂಡೆ ೫ ಕೆ[ವುದು]ತೆಮರೆಂಬ ಗದ್ದೆ ೧ ಕಂ ಮೂಡೆ  
೩ ಪ
- 15 . . . . . ಅನ್ನು ಗದ್ದೆ . ಕಂ ಬಿತ್ತುವ ಮೂಡೆ ೪ . . . .
- 16 ಕ್ರಯಕೊಂಡು ಉಭಯಂ ಗದ್ದೆ [೩] ಕಂ ಮೂಡೆ [೮] ವುಯ್ಯಕಾರುಡಿವೆಂಬ [ಗದ್ದೆ\*] ೬ ಕಂ ಮೂ-  
ಡೆ ೩ . . .
- 17 . . [ಮಾದೆಯ್ಯಣ ಗದ್ದೆ] ೨ ಕಂ ಮೂಡೆ [೨] ಕೊಡ . . ಸೀಯಂ ಬಳಯ ಮಂಜು .  
[ಲಾ]ರಿಯ ಕೈ-
- 18 ಯ್ಯಲು ಆರಾ[ಮ]ದಬಾಳೆ ಬೆಟ್ಟದಗ . . ದಂ ತೆಂಕಲು ಪಾಪತ್ತೆಮರೆಂಬ ಗದ್ದೆ ೧ ಕಂ ಮೂಡೆ  
[೫] .
- 19 . . . . . ಮರೆ ಸಹಿತ ಭೂಮಿಯ ಗದ್ದೆ [೮] ಕಂ ಬಿತ್ತುವ ಬಿದೆಕಾರು ಮೂಡೆ ೪೦  
. . . .
- 20 . . . . . ದಲು ಬಿತ್ತುವ ಮೂಡೆ ೫ . . . . ಬಿತ್ತುವ ಮೂಡೆ  
೪ . . . .
- 21 . . ಬಿತ್ತುವ ಮೂಡೆ [೩] . . . . ಮೊಗದ ಬಿತ್ತುವ ಮೂಡೆ ೬ ಅನ್ನು . . . .  
ಬಿತ್ತುವ ಮೂಡೆ ೮ . . . .
- 22<sup>2</sup> . . . . . ಗದ್ದೆ [೧ ಕಂ] ಮೂಡೆ . [ಉ]ಭಯಂ ಬೆಟ್ಟು  
. . . .

<sup>1</sup> This slab is now lost.<sup>2</sup> The remaining four lines are completely damaged.

## No. 184.

(A.R. No. 23-A of 1901).

ON A BROKEN SLAB<sup>1</sup> LYING IN THE COMPOUND OF THE KANARA HIGH SCHOOL,  
AT MANGALORE.

## First Face.

- 1<sup>2</sup> ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ(ಂ)ನಮಃ[ಃ\*] [1] ಶ್ರೀಸರಸ್ವತೈಯೇ(ಂ)ನಮಃ[ಃ] [1\*] ನಿರ್ವಿ . . . . .
- 2 [ನಮಃ]ಸ್ತುಂಗಶಿರಸ್ತುಂ[ಬಿ\*]ಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [1\*] ತಯಲೋ[ಕ್ಯ] ನಗರಾರಂಭಮೂ-  
[ಲಸ್ತಂಭಾಯ] . . . . .
- 3 . . . . . ಜ[ಯಾ]ಭ್ಯುದಯ ಶಕವರುಶ ಸಾವಿರದ ಮುನ್ನೂ೮ ೨೮ ಯುವ ಸಂವತ್ಸರದ] ಮಾಖ
- 4 ಶುಕ್ಲ . . . . . [ಸೌ]ರಿವಾರದಲು ಶ್ರೀಮಂಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರ-  
[ಪ್ರತಾ]-
- 5 [ಪ] ಶ್ರೀ ಪ್ರವೃಡದೇವರಾಯ ಮಹಾರಾಯರು ಸುಖಸಂ[ಕ್ರ]ತಮ ವಿನೋದ[ದಿ]ಂ ಸಿಂಹಾಸನಾ-  
6 . . . . . ಅವರ ಆಘ್ನಾಧರರುಮಪ್ಪ ನರಿಹರದೇವ ದಂಣಾಯಕ . . . . .
- 7 ನು ವಹಿ[ಸಿ]ಕೊಂಡು ಸಮಸ್ತರ್ಥಗಳನು ಪಾಲಿಸುತಿಹಲ್ಲಿ ಮಂಗಳೂರು ರಾಜ್ಯ-  
8 [ವನು] . . . . . ದಂಣಾಯಕರ ನಿರೂಪದಿಂದ ತಿಂಮಂಣ ದಂಣಾಯಕರು ಆ[ಳು\*]ತ್ತ[ವಿ]ಹಲ್ಲಿ  
9 . . . . . ದಂಣಾಯಕ ಒಡೆಯರ ನಿರೂಪವಿ[ಂ\*]ದ ನರಹರದೇವ[ಒಡೆ]ಯರು ಸಮ-  
ಸ್ತ ದೇವ[ದಾ]-
- 10 . . . . . ರಾಜ್ಯವನು ಆಳುವಲ್ಲಿ ತಿಂಮಂಣ ದಂಣಾಯಕ  
11 . . . . . ಅವರ ರಾ[ಣಿ]ನಾಸಂಗಗಳೂ ಅವರ ಕುಮಾರವರ್ಗವೂ  
ನಿತ್ಯ  
12 . . . . . ತಾ[ಗಿ] ಆ ತಿಂಣಾಯಕಒಡೆಯರು ಕೊಂಡು [ಪಡೆ] ತನು-  
ರು  
13 . . . . . ಗೆಯೆಂದು ಹೊಂನಿನ ಸ[ಮುದಾ]ಯ . . . . . ತ  
ಆರು  
14 . . . . . ಹೊಂನನು ಧಾರೆಯ ನೆಲದು ಸಾಸನವ ವಾಡಿಯಿ[ಸಿ] ಆ ದಂ-  
15 . . . . . ನರಹರದೇವಒಡೆಯರ ಉಥಾನದ್ವಾದಶೆ ಪುಂಣ್ಯಕಾಗೆ  
16 . . . . . ಮಕ್ಕಳು ನರಹರದೇವ[ಗೆ]  
17 . . . . . ಉ[ಗೆ]ಗೋರ್ಯವೆಂಬ ಉರು  
18 . . . . . ಭೂಮಿಯ ವಿವರ ಬಿಳಿಯಂತೆ  
19 . . . . . ಮು ೨ ಅಲ್ಲಿಂ ಮೇಲೆ ಉಪ ತಿಮ್ಮ-  
20 . . . . . ತ ಬೆಟ್ಟು ಮ ೨ ಉ [ಸಹ] ಮು  
21 . . . . . ಣಾಗೆಯವೆ ಭೂಮಿಯ ವಿವ-  
22 . . . . . ರವರ ಮರ ಮನೆ ಭಾವಿ ಸಹ  
23 . . . . . ತಮಡಿ ತೆ ೬ . . . . .  
24 . . . . . ಅಯಿವ . . . . .  
25 . . . . .

## Second Face.

- 26 ಶ್ರೀಗಣಾ[ಧಿ]ಪ ನಮಃ [1\*] ಸರಸ್ವತೈಯೇ ನಮಃ [1\*]  
27 . . . [ಕಾಲಕಾಲಗದ್ದೆ] ಸಲೆ ಮು ೫೦೦ ಭತ್ತವನು ಆಚಂದ್ರಾರ್ಕ-  
28 . . . . . ಭೂಮಿ . . . . . ಉ ನಮೆ ಸ್ವರುಚೆಯಿಂದೆ ಒಡೆ

<sup>1</sup>The slab is said to have been brought from Pani-Mangalur. At the top, which is rounded, are cut in relief the figures of the Sun and the Crescent, which are on either side of a *linga*. This is flanked by a seated bull on one side and a lamp-stand on the other. The proper left portion of the slab is broken.

<sup>2</sup>The line begins with a circle.

- 29 . . . ಶಿಲಾಶಾಸನ ಆವರಿಗೆ ಸಲ್ಲುವ ನಿದಿ ನಿಕ್ಷೇಪ ಜಲ ಪಾಶಾಣ ಅ[ಕ್ಷೇ]ಣಿ  
 30 [ಆಗಾಮಿ] ಸಿದ್ಧ ಸಾಧ್ಯವೆ[ಂ]ಬ ಅಷ್ಟಭೋಗ ತೇಜಸ್ಯಾವ್ಯವನು ಸಹಿರಂಶ್ಯೋದಕ-  
 31 . . . . ಪೂರ್ವಕವಾಗಿ [ಕೊಟ]ವಾಗಿ ನಿಮ . . . . ಹಾಗಿ ಸುಖದಿಂ  
 ಭೋಗಿಸಿ ಒ[ಡೆ]  
 32 . . . . . ಕೊಟ್ಟ ಶಿಲಾಶಾಸನ [||\*] . . . . .  
 ಅಯಿಮೊಲ  
 33 . . . . . ಮಾನ್ಯವಾಗಿ ಯಿ ಧರ್ಮವನು ಆವನಾನೊಬ್ಬನು ಪಾಲಿಸಿದ[ಂ]ಗೆ  
 ವಾರ  
 34 ಣಾಸಿಯಲಿ ಸೋಮ ಸೂರ್ಯುಉಪರಾಗಪುಂಣ್ಯಕಾಲದಲು ಸಹಸ್ರ ಕಪಿಲೆಯನು ಕೊಟ ಆಪ್ಪುಫಲ  
 35 ಯಿ ಧರ್ಮಕ್ಕೆ ಆವನಾನೊಬ ಆಳುಪಿದರೆ ವಾರಣಾಸಿಯಲು ಸೋಮಸೂರ್ಯುಉಪರಾಗಪುಂಣ್ಯಕಾ-  
 36 ಲದಲ್ಲಿ ಸಾವಿರ ಕಪಿಲೆಯನೂ ಬ್ರಹ್ಮರನೂ ವಧಿಸಿದ ಪಾಪಕ್ಕೆ ಹೋಹನು . . . ಪ್ರಯಾಗೆ  
 37 . . ಯ ದೇವಾಲಯದ ನ[ರ]ಸಿಹದೇವರಿಗೆ ಒಂದು ನಂದಾದೀಪಿಗೆಯ ನಡಸುವರು ದಾನಪಾಲ-  
 38 ನಯೋರ್ಮಧ್ಯೇ ದಾನಾಚ್ಛೇ ) . . . . .  
 39 ತಂ ಪದಂ ಸ್ವದತ್ತಂ . . . . .  
 40 (ಂ)ಸಾಣಿ ವಿಷ್ವಾಮಾಂ ಜಾ . . . . .<sup>1</sup>

### No. 185.

(A.R. No. 23-B of 1901).

ON ANOTHER SLAB<sup>2</sup> LYING IN THE SAME PLACE.

*First Face.*

- 1 ಶ್ರೀ ಸ್ಯಸಿ [1\*] ಶ್ರೀಮತು ಪಾಂಡ್ಯಚಕ್ರವರ್ತಿ ರಾಯಗಹಾಂ-  
 2 ಕುಸ ಶ್ರೀವೀರಕುಲಶೇಖರದೇವಾಳ್ವೇಂದ್ರದೇವರಸ-  
 3 ರು ವಿಜಯರಾಜ್ಯಂ ಗೆಯತ್ತಮಿದ್ದು ರಕ್ತಾಕ್ಷಿ-  
 4 ಸಂವತ್ಸರದ ಮೇಷಮಾಸ ೧೦ ನೆಯ ಆದಿವಾ-  
 5 ರದಂದು ಮಂಗಲಾಪುರದ ಹಿರಿಯರಮ-  
 6 ನೆಯ ಭುವನಾಶ್ರಯದ ಮೊಗಸಾಲೆಯಲು  
 7 ಸಮಸ್ತ ಪ್ರಧಾನರುಂ ಯೆರಡು ಕೋಲ ಬಳಿಯುಂ  
 8 ವೆರಸು ವೊಡೆಡ್ಡೊಲಗಂ ಗೊಟ್ಟಿದರ್ಧಾ ಪ್ರಸತ್ತವೆದಲು ಅ-  
 9 ಳಯೆ ವೀರ ಬಂ[ಕಿ]ದೇವರಸಗ್ನ ಮುಗರುನಾಡಿನ  
 10 ರಾಜ್ಯಮಂ ಬಿಡುವಲ್ಲಿ ಮಾವ ಕುಲಶೇಖರದೇವರ-  
 11 ರುಂ ಅಳಯ ಬಂಕದೇವರರುಂ ಬಂಕೇಶ್ವರದ ದೇ-  
 12 ವರಿಗೆ ಶಿಲಾಶಾಸನಂ ಗೆ[ಯ್ತು] ಕೊಟ್ಟ ಕ್ರಮವೆಂತೆಂದೆ-  
 13 ಡೆ [1\*] ಯೊ ದೇವರ ದೇವಸ್ಯದ ಕುಡಿತೆಹೆಯೊಳಗೆ ಯೊ ಸತ್ತನದ ಪಾದ-  
 14 ಮೂಲದವರ ಮೇಲೆ ಯಿಳವೆತ್ತ ಕಳದಡೆ ಬೆತ್ತಂದ . ರಿ . -  
 15 ದಡೆ ಹಣೆ ಕೊಡಿ ಎಳೆ ಗೊಳು ಕಡಿ ಹೊಡೆ ಎಂದಿವರ ನಾ-  
 16 ಲ್ಕು ಜಾತಿಯೊಳು ಬ್ರಾಹ್ಮಣ ಮಾಡಿಡೆ ಕಂಣುಕೈ  
 17 ಜಾತಿಸರ್ವಸ್ಯ ನಾಲ್ಕು ಜಾತಿಯಿಂ ಪೊಣಗು [1\*] ಸೆಟ್ಟಿ ಮಾ-  
 18 ಡಿದಡೆ ಸರ್ವಸ್ಯ ಬಳಂಜದಿಂ ಪೊಣಗು [1\*] ನೊಕ್ಕಲು-

<sup>1</sup> The rest of the inscription on this face is entirely damaged.

<sup>2</sup> At the top, which is rounded, are engraved in relief sculptures of a *linga* on a pedestal with a *prabhā* over it flanked by a cow and its calf on its proper right and a lamp-stand on the left, and of the Sun and Crescent on either side of the *linga*.

- 19 ಮಕ್ಕಳು ಮಾಡಿದಡೆ ವೊಂದು ತಲೆ ಸಾವಿರ ಹೊಂ-  
 20 ನು ಯೊ ಸ್ಥಾನದೊಳಗೆ ಅರೆ ಕಿತ್ತಡೆ ಐವತ್ತು ನೆ-  
 21 ರೆ ಕಿತ್ತಡೆ ನೂರೊಂದು ದಂಡೆ, ಕೊಂಡೆ] ಕೊಲಿಸಿಕೊ-  
 22 ಂಡವ ಹಗೆಗಳ ಏಳು ದಿನ ಯಿದ್ದು ಹೋಹ ಮರಿಯಾ-  
 23 ದೆ [\*] ಯೊ ಸ್ಥಾನದ ತಂತ್ರಿ ಸಂಕ್ರಾಂತಿಗಳು ತಪ್ಪದೆ  
 24 ಅಯನದ ಅವಭ್ಯತ್ತು ಸ್ಥಾನದ ಮುಟ್ಟು ತಾನು ಮಾಡು-  
 25 ವೆ ಕ್ರಮಂಗಳ ಮಾಡದಡೆ ಹತ್ತುವರೆ ದಂಡ [\*] ಆಸು-  
 26 ಮೆ ಕಾಲ ಕಾಲಂಗಳಲ್ಲು ತಾ ಮಾಡುವ ಕ್ರಮಂಗೆ-  
 27<sup>1</sup> ಳೆ ಮಾಡದಡೆ ವೊಂದು ಧಾರೆ ಕೀಳ್ಯಾಂತಿ ಕಾಲಕಾಲದಲು ತಾನು ಮಾಡುವ ಕ್ರಮಂಗಳ ಮಾಡದಡೆ  
 ವೊಬ್ಬ[ಗೆ] ಅರೆದಂ-  
 28 ಡ [\*] ಪಾದಮೂಲದವರು ನಿವೇದ್ಯಕ್ಕೆ ಯಿಕ್ಕುವ ಅಕ್ಕಿ ಹೊತ್ತು ತಪ್ಪಿದಡೆ ಕುಂದಿದಡೆ ದಿನ ದಿನ ನಡವೆ  
 ಕಥಾಮಾಚೆಯೆ]  
 29 ಯಿಷ್ಟು ನೂ ದಿನಾಯು ನೋಡಿ ಹೇಳದಿದ್ದೆ ಅ[ಧ್ಯ]ಕ್ಷ ಅಯಿದುವರೆ ದಂಡ [\*] ಯಿವ ನಿತ್ಯದ ಸೇನಬ  
 ಬರೆಯದಡೆ ಹತ್ತುವರೆ ದಂಡ [\*] ಯಿವ ಸಿಕ್ಕಿಸಿ ನಂದಾದೀವಿಗೆ ಎಣೆಯೆ ಸಲಿಸದಡೆ ಅಧಿಕಾರಿ  
 ಹತ್ತೂವರೆ ದಂಡ [\*] ಕುಂ . . . .  
 30 ಸಲಿಸದಿದ್ದೆ ಸೆಂಖ]ವೊದಲಾಗಿವುಳ ಏಳು ಮುಟ್ಟಿನ ಪದಾ[ರ್ಥ]ಗಳು ತ್ರಿಕಾಲದ ಶ್ರೀವಲಿಯಿಂ ಮು-  
 ಟ್ಪಿನ ನಿರ್ಮಾಲ್ಯ . . ಬಂದು ವೋಲಗಿಸದಿದ್ದೆ ಯೆಥಾಕ್ರಮದಲು ಅಡವು ನಡೆಯದಿದ್ದೆ  
 ಯಿವೆಲ್ಲಕ್ಕೆ ಅಂದಂದಿನ ಗ್ರಾಸಕ್ಕೆ ಯಿಂಮಡಿ ದಂಡ [\*]

*Second Face.*

ಶ್ರೀ

- 31 ಆ ಮಾಸೆ . . . . ದತ್ತಮಂಗಳ-  
 32 ದೆ ಅತಿಕಾರಿಗಳು ಅಯನಕ್ಕೆ ನಡಸುವ ಮು-  
 33 ರಿಯಾದೆಯೆ [ನಡ]ಯಿಸಿ ಮಾಡದಿದ್ದೆ [ನೂ]ರೊ-  
 34 ಂದು [ದ]ಂಡ [\*] ಹೊಂನು ಸಿವರಾತ್ರಿಯೆ ಎಣೆ ಅಯೆ-  
 35 ನದೆಲ್ಲು ಹರಿಬ[ತ್ತ]ರ [ಬಿ]ಯು [ಆ]ರಾ[ಧ]ನ ದಿನದಲು  
 36 ಬ್ರಾಹ್ಮಣರಿಗೆ ಅಕ್ಕಿ ಯಿದನೂ ಅಂಗಡಿಯ ಅಫ-  
 37 ಕಾರಿ ನಡಯಿಸದಿದ್ದೆ ಹತ್ತುವರೆ ದಂಡ [\*] ಮಾಡಕ್ಕೆ  
 38 [ಕು]ಳಯಿನಾಡಲು ಯಿರದಲು ಬೆಳೆಯಂತೂರ-  
 39 ಲು ಯಿವರಿಂದ ಭೆಳವಳಯೆ ಕೊಂಡು ಬಂದು ನೆರುವುದು [\*]  
 40 ಅಮಸೆ ನಾಲ್ಕು ಅಗ್ರವೆ ನಡಯಿಸದಿದ್ದೆ ಹತ್ತುವರೆ ದೆ-  
 41 ಂಡ [\*] ನಂದಾದೀವಿಗೆ ನಂದದೆ ನೋಡದಿದ್ದೆ ಆಸ್ರಂಣನೊಂ-  
 42 ದು [ದಾ]ರೆ ದಂಡ [\*] ದೇನಾಲ್ಯದಲು ಅರಮನೆ ಕಟ್ಟುವ ಮು-  
 43 ರಿಯಾದೆ ಯಿಲ್ಲ [\*] ಕೂತಾಡುವ ಬಾಕೆನೆಗೆಯವರು ತಾ-  
 44 ವು ಎಂದೂ ಬಹ ಮರಿಯಾದೆಯಲು ಬಾರದಿದ್ದೆ  
 45 ಅಯಿದುವರೆ ದಂಡ [\*] ಯಿಂತಿವೆಲ್ಲವೆ ವಿಚಾರಿಸಿ ರೆ-  
 46 ತ್ತಿಸದಿದ್ದೆ ಅರಸಿಗೆ ಗಂಗೆ ರಾಮೇಸ್ವರದಲು  
 47 ಸಾವಿರ ಕವಿಲೆ ಸಾವಿರ ಬ್ರಾಹ್ಮಣರ ಕೊಂದ ಪಾ-  
 48 ಪ [\*] ಯಿಂತೀ ಧರ್ಮಮಂ ಸಿಲಾಸಾಸನಂಗೆಯಿದು  
 49 ಕೊಟ್ಟ ಮಾವ ಕುಲಸೇಖರದೇವರ್ಗೆ ಅಳಯಂದಿರು ಬ-  
 50 ಂಕಿವೇವರು ಬಂಮದೇವರು ಕುಲಸೇಖರ ದೇವರ್ಗೆ ಮು-  
 51 ಂಗಳ ಮಹಾಶ್ರೀ ಶ್ರೀ [||\*]

<sup>1</sup> From this line onwards the inscription is engraved on the rims of the slab.

## No. 186.

(A.R. No. 24 of 1901).

ON A SLAB SET UP IN WARG No. 2 AT BOLURU NEAR MANGALORE.

- 1 ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [||\*] ಜಯಾಭ್ಯುದಯ ಶಕವರುಷಂ . . .
- 2 . . . [೧೩೧೧] ನೆಯ ಶುಕ್ಲ ಸಂವ . . . . .
- 3 ದಲು ಶ್ರೀಮ[೯]ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ
- 4 ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ ಹರಿಹರಮಹಾರಾಯ[ರ ರಾಜ್ಯಾ]ಭ್ಯುದಯ-
- 5 ದಯದಲು ಅವರ ನಿರೂಪದಿ . . . . .
- 6 . . . ಪರಸರು ಮಾ . . . . .
- 7 . . . . . ಆ ಮಾದರಸರು . . . . .
- 8 . . . . . ಪುರಾಣಿಕರಿಗೆ . . . . .<sup>1</sup>

## No. 187.

(A.R. No. 25 of 1901).

ON A SLAB SET UP IN WARG No. 6 IN THE SAME VILLAGE.

- 1 ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಬಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [||\*] ತ್ರಯಿಲೋಕ್ಯನಗರಾರಂಭ-
- 2 (೦)ಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ [||] ಸ್ವಸ್ತಿ[||\*] ಶ್ರೀ ಜಯಾಭ್ಯುದಯ ಶಕವರುಷ ೧೩೩[೨] ನೆಯ
- 3 ಕ್ರೋಧಿಸ[೦\*]ವ್ಯತ್ನರದ ಪುಷ್ಯ ಸು [೫] ಆ ಶ್ರೀಮ[೧೨]ಹಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಪ್ರ[ತಾ]-
- 4 ಪ ದೇವರಾಯಮಹಾರಾಯರ ಸಾಂಬ್ರಾಜ್ಯೋದಯ [ಕಾ]ಲದಲೂ [ಆ]ವರ ನಿ[ರೂ]ಪ-
- 5 ದಿಂ ನಾಗಣಬಡೆಯರೂ ಮಂಗಲೂರ ಶ್ರೀ ರಾಜ್ಯವನೂ ಪ್ರತಿಪಾಲಿಸುತ್ತಿದ್ದ ಕಾಲದ-
- 6 ಲ್ಲಿ [ಅ]ರ್ಥಪುರದ ಚಕ್ರಪಾಣಿ ಶ್ರೀಗೋಪಿನಾಥದೇವರ ಸನ್ನಿಧಿಯಲೂ ಶ್ರೀಪುರದ ದೇವರ ಅ-
- 7 ಗ್ರಹಾರ ಹರಿಹರದಿ ವಿತ್ತಿಮಂತ ಭಾರದ್ವಾಜಗೋತ್ರದ ಮಾರಪದೇವಶಿಷ್ಯಗಳ ಮಕ್ಕ-
- 8 ಳು [ಮಂ][ಗ\*]ಲೂರು ಕರಣಿಕ ಹರಿಯರಸಗಳು ಧ(೦)ವ್ಯಾರ್ಥಕಾ(೦)ವ್ಯವೋಪಚಾರವಿಧಿ-  
ಪುರು-
- 9 ಶಾರ್ಙ್ಗಗಳು ಸಿದ್ಧಿಸಲಾಗಿ ಶ್ರೀಹರಿಪ್ರೀತ್ಯರ್ಥವಾಗಿ ಮಾಡಿದ ಧರ್ಮಸತ್ರದ ಬ್ರಾಹ್ಮಣಭೋ-
- 10 ಜನವನೂ ಅ . . . ಸಿದ್ಧಿಭಾರತಿ ಶ್ರೀಪಾದಂಗಳು ನಡಸುವ ಧರ್ಮಕ್ಕೆ ಹರಿ-
- 11 ಯಂಗಳ ಮಗ ದೇವರಸೇನಾಪ[ತಿ] ಗುದರಿ ಬಿಳಿಯ ಸೆಟ್ಟಿಕಾಣ ಕೇಸಂಣ್ಣ ಸೆಟ್ಟಿಯಪ
- 12 (ಪ)ಯವರ ಮಾದಾಸತಿಯರ ತೋಂಟ ಭೂಮಿ[ಯ] ವಿವರ[||\*] [ಮಾ] . . ತಿಯರೂ ತ(೦)ಮ್ತೆ  
ಬ್ರಹ್ಮಾ-
- 13 [ದಾ]ಯದ ಮೂಲದ ತಾಳು ಹಿರಿಯಭಳೂರಲೂ ಮದಿಲವೆಂಬ ಕ್ಷೇತ್ರವನೂ ಕ್ರಯವನೂ ಕೊ-
- 14 ಟ್ಪರಾಗಿ ಆ ಭೂಮಿಯ ಚತುಸ್ಪ್ರ[ಮ]ಯ ವಿವರ [||\*] ಮೂಡಲು ಭೀಮಿಕೇಶ್ವರ[ದೇ]ವರಿಗೆ ನಟ್ಟ-  
ಕಲ್ಲು
- 15 ಹುಣಿಯಿ[೦\*]ದಂ ಪಡುವಲು ತೆಂಕ . . . ತೀರ್ಥಮತ ಬಡಗಲು ಪಡುವಲು ಹಾದಿಯಿಂದ
- 16 ಮೂಡಲು ಬಡಗಲು ಸಿಂಗೇರಿಯ ಶ್ರೀಪಾದಂಗಳ ಭೂಮಿಯಿಂದಂ ತೆಂಕಲು ಯಿ-
- 17 [೦]ಶ್ರೀ ಚತುಸ್ಪ್ರಮೆಯೊಳ[ಗುಳ] ಭೂಮಿಯನೂ ಸಯಿ[ಪಕ್ಕ] ಮಾರಾತ್ತಿಯರು ಅವರ ಮಗ
- 18 ಳೋಬಮ್ಮಕ್ಕ ಊಜಂತಿ ಆಡಗಿ . ಮಗಳು ರಣಪುಕ್ಕ[ಸೆ]ಟತಿ ಯಂತಿವರುಗಳೇಕಸ್ತರಾಗಿ
- 19 ಕ್ರಯವ ಕೊಟ್ಟರಾಗಿ ಆ ಭೂಮಿಗೆ ತತ್ಕಾಲೋಚಿತ ಕ್ರಯದ್ರವ್ಯ ಒಂದು[ತಾ]ರ ಪಳ-
- 20 ಯ ದೀಪ ಯವಕ್ಕೆ ಮಾರಾಳತ್ತಿಯರ ಕೈಯ್ಯಲು ಕೊಟ್ಟು ಧಾರಾಮೂಳಗೆ ಹಿರಂ-
- 21 ಣ್ಯವನೂ ಹಾಯಿಕ್ಕೆ ಸಹಿರಣ್ಯೋದಕದಾನಧಾರಾಪೂರ್ವಕದಿ ಧಾರೆಯ ನೆಣ-
- 22 ಸಿಕೊಂಡು ನಟ್ಟ ಶಿಲಾಶಾಸನ | ಯೊ ಶಾಸನಸ್ತದೊಳಗುಳ್ಳ ಭೂಮಿಯ ಕೆರೆ ಮರ ಫಲ ಕಣಿ
- 23 ಕ[ದಿ]ರು . . . ಕೈಲು ನಿಧಿ ನಿಕ್ಷೇಪ ಜಲ ಪಾಶಾಣ ಅಕ್ಷೀಣಿ ಆಗಾಮಿ ಸಿದ್ಧಿ ಸಾಧ್ಯ

<sup>1</sup> The rest of the inscription is completely damaged.

- 24 ಅಷ್ಟಭೋಗತೇಜಸ್ವಾಮ್ಯ ಯಿವೆಲ್ಲು ಛತ್ರದ ಮಠಕ್ಕೆ ಸೆಲುವೆಲು [\*]  
 25 ಯೂ ಭೂಮಿಗೆ ಆರಸಿಂಗೇ ತೆಲು ಸಿಧಾಯೆ ಒಸಗೆ ದು . . . . .  
 26 ಪುಣೆ ಆನಾಯ ಯಿವೆಲ್ಲು ಪೂರ್ವ ತೊಡಗಿ ಯಿಲ್ಲವಾಗಿ ಯಿಡನೂ ಸೆರ್ವಮಾನ್ಯ . . . . .  
 27 ನವರಿಗೆ ಪೂರ್ವ ತೊಡಗಿ ಹೊಂದು ಮರಿಯಾದೆ ಯಿಲ್ಲವಾಗಿ . . . . .  
 28 ಯಿಂಶಿ ಸರ್ವಮಾನ್ಯದ ಭೂಮಿಯನೂ ಕ್ರಯವನೂ ಕೊಂಡು ಬಂದೆ . . . . .  
 29 ನಕರ ಶ್ರೀಗೋಪಿನಾಥದೇವರ ಸಂನಿಧಿಯಲೂ ಮಾಡಿದ ಬ್ರಾಹ್ಮಣ ಭೋಜನ . . . . .  
 30 ಡದು ಬಹಂತಾಗಿ ನಟ್ಟ ಶಾಶನದ ಕಲ್ಲು . . . . .  
 31 ರು ಅವರುಗಳು ವಾರಣಾಶಿಯೆ . . . . .  
 32 ಕುಲೆ ಸಹಸ್ರವೇದ ವಿ[ಷ್ಣು]ಗಳ ಪೂಜಿಸಿದ . . . . .  
 33 ನಪಾಲನಯೋರ್ವ್ಯದ್ಯೇ [ದಾನಾಭೀಯೋನುಪಾಲನಂ] ದಾನಾತ್ವರ್ಗ್ಗ-  
 34 ಮನಾಪ್ಪೋತಿ ಪಾಲನಾತ್ ಅಚ್ಯು . . . . .  
 35 . . . . . ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ [||\*]

### No. 188.

(A.R. No. 26 of 1901).

ON A SLAB SET UP IN THE COURT-YARD OF THE MANJANATHA TEMPLE AT KADRI,  
 SAME TALUK AND DISTRICT.

- 1 ಸ್ವಸ್ತಿ [\*] ಶ್ರೀಮ[ತ್] ಪಾಂಡ್ಯಚಕ್ರ[ವರ್ತಿ] [ರಾ]ಯಗ[ಜಾ]ಂ-  
 2 ಕುಸೆ ಬಂಕಿಡೇ[ವಾ]ಳುಪೇಂದ್ರದೇವರ ವಿಜಯರಾಜ್ಯ ಮುತ್ತು-  
 3 ರೋತ್ತರಾಘವೈದ್ಯ ಪ್ರವರ್ಧಮಾನ [ಮಾಚಂದ್ರಾಕೃತಾ]ರಂಬರಂ ದು-  
 4 ಪ್ಪನಿಗ್ರಹ ಶಿಷ್ಯಪ್ರತಿಪಾಲನ<sup>1</sup>

### No. 189.

(A.R. No. 27 of 1901).

ON ANOTHER SLAB IN THE SAME PLACE, RIGHT OF ENTRANCE.

*First Face.*

- 1 [ಶ್ರೀ [||\*] ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಬಿಚಂದ್ರ]ಚಾಮರಚಾರವೇ [\*] ತ್ರೈಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂ-  
 ಭಾ-  
 2 ಯ ಶಂಭವೇ || [ಶ್ರೀವಿಜಯಾಭ್ಯುದಯ] ಶಕವರ್ಷ ೧೩೦೮ ನೆಯ ಕ್ಷಯ ಸಂವತ್ಸರ-  
 3 ದೆ . . . . . ಕ್ರಾಂತಿಯ ಪುಣ್ಯಕಾಲದಲು ಶ್ರೀಮ(೦)ನೃಹಾರಾಹಾಧಿರಾಜ  
 4 ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಹರಿಹರಮಹಾರಾಯರ ರಾಜ್ಯಾದ್ಯುದಯದಲು ಮಹಾ-  
 5 . . . . . ಭೋಗಿಕ್ಕದಳಯ ಶ್ರೀಮಂಜಿನಾಥ-  
 6 . . . . . ಪುಷ್ಪಪೂಜಾ[ದಿ]ನೈವೇದ್ಯತಾಂಬೂಲ  
 7 . . . . . ಮಜ್ಜನೆಯ ವಿವರ [\*] ಗಂಧ ಪಲ ದಿನ ೧ ಕಂ ತೂಕ  
 ಗ ೪ ಲೆಕ್ಕದಲು  
 8 [ವೆ]ರುಷ ೧ ಕ್ಕಂ ಗಂಧ ತೂಕ ಗ ೧೪೪೦ . . . . . ಮಂಗಲೂರ ಕಾಟೆ ಗ [೧]೦|| . . . . .  
 9 . . . . . ದಿನ ೧ ಕ್ಕಂ ಮಾಲೆ ೩ ಲೆಕ್ಕದಲು ವರುಷ ೧ ಕ್ಕಂ . . . . .  
 10 . . . . . ದಿನ ೧ ಕ್ಕಂ ತೂ[ಕ] ಗ ೪ ಲೆಕ್ಕದಲೂ ವರುಷ ೧ ಕ್ಕಂ ತೂಕ [ಗ] ೧೪೪೦  
 ಕ್ಕಂ . . . . .  
 11 . . . . . ಲೆಕ್ಕದಲು ವರುಷ ೧ ಲೆಕ್ಕದಲೂ . . . . . ಯೆಂಣೆ . . . . .  
 12 [ಲೂ]ರ ಕಾಟೆ ಗ ೩ . . . . . ನೈವೇದ್ಯ . . . . . ದಿನಕ್ಕಂ ಕಂಚಿನ ಹಾನೆ ೧ ಲೆಕ್ಕ-

<sup>1</sup> The rest of the inscription is completely worn out.

- 13 ದಲು ವರುಷ ಾ ಕ್ಯಂ ಅಕ್ಕಿ ಹಾನೆ ಖಿೞಂ ಕಂಭೆದ ಪ್ರತಿಮೆಗೆ ಾ ಕಂ ಅಕ್ಕಿ ಹಾನೆ ೬ ಲೆಕ್ಕದಲೂ  
 14 ಹೂಡ ೬ . . . . . ಗೋಪ್ಯತವಾಗಿ ಕಂಚಿನ ಹಾನೆ ಾ ಲೆಕ್ಕದಲು ವರುಷ ಾ ಕ್ಯಂ ಹೂಡ || ಗ  
 15 . . . . . ಮುಡೆ . . ಬಾಳೆಯೆ ಹಂಣು ಪ್ರತಿದಿನ ಾ ಕ್ಯಂ ೨ ಲೆಕ್ಕದಲು ವರುಷ  
 ಾ ಕ್ಯಂ-  
 16 ಾ . . . . . ಕಂಭೆದ ಮೂಡೆ ಖಿ . . . . . ಾ ಕ್ಯಂ ತೂಕ ಗ  
 ೫ ಲೆಕ್ಕದಲು ವರುಷ  
 17 ಾ ಕ್ಯಂ ಮೆ[ಂ]ಗಲೂರ ಕಾಟಿ ಗ ೨ ಕಂ ಭತ್ತ ಮೂಡೆ ೫ ಅಡಕೆ ಪ್ರತಿದಿನ ಾ ಕ್ಯಂ ೪ ಲೆಕ್ಕ ಯೆಲೆ ೪  
 ಲೆಕ್ಕದಲು  
 18 . ಂಣ ಸಹ ವರುಷ ಾ ಕ್ಯಂ ಕಾಟಿಗ ಾ|| ಗಂ ಭತ್ತಮೂಡೆ ಖಿ|| ಅ(ಂ)ನ್ನು ಭಯಕ್ಕ ೨ ಕ್ಯಂ ಭತ್ತ ಮೂಡೆ  
 19 ಾಂ ಕ್ಯಂ ಧಾರಾವೂರ್ವಕದಿಂ ಕ್ರಯಂಗೊಂಡ ಕ್ಷೇತ್ರದ ವಿವರ [1\*] ಗೋವಳದ ೬[೪]ಯೆ [ಸೆಟಿ]-  
 20 ಯೆ ತಂ[ಮೆ] ಬೀರಣ[ಕ]ಯ್ಯಲು ಕೂಳೂರ ವೊಳಗಣ ಅಜಿಲಂಕರೆಯೆ . . . . .  
 21 ಭೂಮಿ ಬಿತ್ತುವ ಮೂಡೆ ೨ಂ ವಜಿಲು ಬಿತ್ತುವ ಮೂಡೆ ೫ ಬಾಗಿಲ ಗದ್ದೆ ಬೆಟ್ಟು ಸಹಿತ ಬಿ-  
 22 ತ್ತುವ ಮೂಡೆ ೫ ಅ(ಂ)ನ್ನು ಬಿತ್ತುವ ಕಳಭೂಮಿ ಮೂಡೆ ಖಿಂ [1\*] ಅದ[ಕ್ಯು]ಳ್ಳೆ ಕೆರೆ ಮರ ಮನ  
 ಭಾವಿ[ಕ]-  
 23 ಂಚಿ ಕಟ್ಟಿ ಕದಿರು ನೆಕ್ಕಲು ಸಹ ವೊಳಗಾದ ಚತುಸ್ಸೀಮೆ ಮಂಜಿನಾಥದೇವರ ಕೂತಾರ ಭೂ-  
 24 ಮಿಯಿಂದೆ ಪಡುವಲು ತಂಕಲು ಬೀರಣನ ಮನೆ ಸಹಿತ ೬ಡಗ ಪಡುವಲು ದೇವರ ಬಡ-  
 25 ಗಣ ಬಾ[ಳ]ಂದೆ ಮೂಡನಬಡಗಲು ಪಹರಾಡಿಯೆ ಅಗಳಂದ ತಂಕಲು ಯಿಂತೀ ಚತು-  
 26 ಸ್ಸೀಮೆಯೊಳಗುಳ್ಳೆ ಬಾಳುಗೆ ನಡಸುವ ಗೇಣ ಭತ್ತ ಮೂಡೆ ೧೧೨ ಗೆ ಮಂಜಿನಾಥದೇವರ ಸೀಮೆ  
 27 . ಭತ್ತ ಮೂಡೆ ೧೨೯ ಸುದ್ದೆ ಭತ್ತ ಮೂಡೆ ೧೦೦ [1\*] ಕೂಳೂರೊಳಗಣ ಕರಣಂತನ ಕಯ್ಯ-  
 28 ಲು ಮಂಜಿನಾಥದೇವರು ಧಾರಾವೂರ್ವಕವಾಗಿ ಕೊಂಡು ಕೊಟ್ಟ ಭೂಮಿ ಬಜಲಾಡಿಯ  
 29 . . ವರೆಂಬ ಗದ್ದೆ ಾ ಕ್ಯಂ ಬಿತ್ತುವ ಕಳಭೂಮಿ ಬೆದಕಾರು ಮೂಡೆ ೬ ಅಸಕು[ಳ್ಳೆ] . . . . .  
 30 ಮಂಜೀಸ್ವರದೇವರ ದೇವಸ್ವ ಕೆಳ್ಯಾಂತಿಯೆ ಬೆಟ್ಟಿಂದ ಮೂಡಲು ಬಜಲಾಡಿಯೆ ಗೋಳಯೆ ಕಟ್ಟಿಯಿಂ  
 31 . . ಮಂಜಿನಾಥದೇವರ ದೇವಸ್ವದ ಗದ್ದೆ ಎರಡೆಂದ ಪಡುವಲು ಮಂಜಿನಾಥದೇವರ ನಟ್ಟಿ-

*Second Face.*

- 32 ಯಿಂದ ಬಡಗಲು ಯಿಂತೀ ಚತುಸ್ಸೀಮೆಯೊಳಗೆ ಕೆ[ಣಿ] ಭಾವಿ ಸಹ ಗದ್ದೆ ಾ ಕ್ಯಂ [೬]-  
 33 ತ್ತುವ ಗೇಣ ಭತ್ತ ಮೂಡೆ ೪ಂ ಉಭಯಂ ನಡಸುವ ಗೇಣ ಭತ್ತ ಮೂಡೆ ೧೪ಂ [1\*] [ಈ] ಧರ್ಮ  
 ಆಚ-  
 34 ಂದ್ರಾಕ್ಯವಾಗಿ ನಡವುದು [1\*] ಯಿೂ ಭೂಮಿಗೆ ಅರಸಿಗೆ ತೆಣು [ಸಿ]ದ್ಧಾಯೆ ನಟ್ಟ . . . . .  
 35 ಒಸೆಗೆ ಮುಂತಾಗಿ ಸರ್ವಮಾನ್ಯ [1\*] ಯೂ ಧರ್ಮಕ್ಕೆ ಅರಸು ಅಳುಪಿದರೆ ವಾರಣಾಸಿಯಲ್ಲ  
 36 ಕಪಿಲೆಯನು ಬ್ರಾಹ್ಮರನು ಕೊಂದ ಪಾಪ [1\*] ಮತ್ತಾನನಳುಪಿದರೆ ಅರಸಿಗೆ ತಪ್ಪು ದಂಡವ  
 37 ಸಾವಿರ ಹೊಂದ ತೆಣುವ ಅಡಕ || ಸಾವಾ(ಂ)ನ್ಯೋಯಂ ದರ್ಮಸೇತುಂ ನುಸಾಣಾಂ ಕಾ-  
 38 ಲೇ ಕಾಲೇ ಪಾಲನೀಯೋ ಭವದ್ಭಿಃ [1\*] ಸರ್ವಾನೇತಾನ್ ಭಾವಿನಃ ಪಾರ್ಥಿವೇಂದ್ರಾನ್ ಭೂಯೋ  
 39 ಭೂಯೋ ಯಾಚತೇ ರಾಮಚಂದ್ರಃ || ಏಕೈವ ಭಗಿನೀ ಲೋಕೇ ಸರ್ವೇಷಾಮೇವ ಭೂಭೃತಾ-  
 40 ಾ [1\*] ನ ಭೋಜ್ಯಾ ನ ಕರಗ್ರಾಹ್ಯಾ ವಿಪ್ರದತ್ತಾ ವಸುಂಧರಾ ||

**No. 190.**

(A.R. No. 27-A of 1901).

ON A SLAB SET UP NEAR THE BATHING-TANK IN THE SAME PLACE.

*First Face.*

- 21<sup>1</sup> . . ರಾಜಾಧಿರಾಜ ರಾಜಸರಮೇಶ್ವರ ಭಾಕೆಗತಪ್ಪುವ ರಾಯರ[ಗಂಡ ಪೂರ್ವದಕ್ಷಿಣ ಪಶ್ಚಿ]-  
 22 ಮಸಮುದ್ರಾಧಿಪತಿ ಶ್ರೀನೀರ ಹರಿಹರರಾಯ[ರವರ] ಸಾಂ[ಬ್ರಾಹ್ಮ್ಯ] . . . . .

<sup>1</sup> Lines 1 to 20 are entirely damaged.

- 23 . . . . . ಯ ನಗರದಲ್ಲೆ ಧರ್ಮ್ಯ . . . ವಾಗಿ ನಿರಾತಂಕವಾಗಿ ರಾಜ್ಯ . . . . .  
 24 . . . . . ರಾಜ್ಯಧುರಂಧರ ಧರಾಧರ . . . . .  
 25 . . . . . ಸನವರು . . . . .  
 26 . . . . .  
 27 ಕ್ಷೇತ್ರದ ಶ್ರೀಮಂಜಿನಾಥದೇವರ ಸಂನಿಧಿಯಲು ನೂತನವಾಗಿ ಮಾಡಿಸಿದ . . . . .  
 28 ವರ . ವಸ್ತುಂದೆ ಶ್ರೀಮತ್[ಶಾಲಿವಾಹನ]ಶಕವರುಷ ೧೨೧೧ ನೆಯ ಪ್ರವೋದ ಸಂವತ್ಸರದ  
 29 ಪುಷ್ಯ ಬ [೧] ಬ್ರಹ್ಮ[ಸ್ವ\*]ತಿವಾರದ ಮಕರಸಂಕ್ರಾಂತಿಯ ವ್ರತ ರಾಯಣಾರಂಭಕ ಪುಂಜ್ಯ-  
 30 [ಕಾಲ]ದಲು ಆ ಮಂಜಿನಾಥದೇವರ ಉತ್ತರ . . . . .  
 31 ಪ್ರತಿಷ್ಠೆಯಂ ಮಾಡಿಸಿ ಅಲ್ಲಿ ಪ್ರತಿದಿನಸದಲು ದ್ವಾದಶಸಂಖ್ಯಾಪರಮಿತ ಬ್ರಾಹ್ಮಣೋತ್ತಮ . . . . .  
 32 ನ . . . . . ಮೂಲವಾಗಿ ಧ[ನವ]ಕೊಂಡು ಧಾರಾವೋರ್ವಕದಿಂ ಕ್ರಯಂಗೊಂಡ . . . . .

ಕ್ಷೇತ್ರಸ್ತಾನ

- 33 ಸೀನಾದಿಗಳ ವಿವರ || ಪವಾರದಿಂ ಪಡುವಣ ಚಿತ್ರ[ಪು]ರವೆಂಬ ಕೊಳಕೆಯ್ಯ ಬಡಗಣ  
 34 ಬಯಲ ಕ್ಷೇತ್ರದಲಿ ಯೆರಣೆಗದೆಗೆ ಬಳಯವ[ರ]ಮೂಲೆವಾಗಿದ್ದ ಕ್ಷೇತ್ರದ [ಕೈ] ಮೂಡಲು  
 35 ನಂಬೂರಿಂದ ತುರಿತಕಲಿಗೇರಿ . ಗೆಡುವಿನವೊಳಗೆ ಹೋದೆ ವೊಳದಾರಿ | ಪಡುವಲು ಸಮುದ್ರ-  
 36 ದ ವೊಳಾತಟದಿಂದ ಬಡಗಲು ತಮ ತಮ ಗದ್ದೆಗಳ ಹುಣಿಗಳು [1\*] ಯಿಂತೀ ಚತುಸ್ಪೀಮೆಯ  
 37 ಗಡಿಗಳಿಂದ ಪ್ರತ್ಯೋಕರು ಪ್ರತಿವರ್ಷದಲು ನಡಸುವ ಭತ್ತದ ವಿವರ | ಆ ಚಿತ್ರಪುರದ ಬಡಗಣ  
 38 ಭಾಗದ ಯೆಡೆಯವೆಂಬ ತಾವಿನಲು ಕಲ್ಲಾರಲು ಆ ಯೆರಣೆಗೆಡೆಂ ಬಳಯ ಸೀಗಣ . . .  
 39 ಜನಸ್ತಾನದವೆಂಬ ಗದೆ [೧]೫ ಅಂದೆಯೆಂಬ ಕೆಲುಗದೆ ೨೨ ಅಂದೆ ನಡಸುವ ಭತ್ತ ಮೂಡೆ ೧೦೬ ಬಗೆ-  
 40 ನಡೆವು ಕೊಲ್ಲಯನಾ[ಳ್ವೆ] ಮಂಜಿಂಣವೊಂಜಿ ಯೊ ಮೂವರಗಳಿಗೆ ಕೆಲುಗದೆ ೧೨ [ಅಂದೆ] ನಡ[ಸು]-  
 41 ವೆ ಭತ್ತ ಮೂಡೆ ೨೬ ಸಪ[ನೆ]ಳುಗದೆ ೨ ಅಂದೆ ನಡಸುವ ಭತ್ತ ಮೂಡೆ ೨೧ ಮಂಜಿಂಣ ಸೇನಬೋವನಗ-  
 42 ದೆ ೨ ಅಂದೆ ಬಹ ಭತ್ತ ಮೂಡೆ ೧೨ ಕುಂಜ[ಕ]ಹೆಗ್ಗೆ ಡಿತಿಯ ಗದೆ ೨೨ ಅಂದೆ ಬಹ ಭತ್ತ

Second Face.

- 43 . . . . . ಗದೆ ೧ ಅಂದೆ ಬಹ ಭತ್ತ ಮೂಡೆ ೬|| ಪರುಷೆಂಣ  
 44 . . . . . ಅಳಯಂ[ದಿ]ರ ಗದೆ ೧ ಕಂ  
 45 . . . . . ಸೆಟೆಯ ಗದೆ ೧ ಆಲ ಗದ್ದೆ ೧ . . . . .  
 46 . . . . . ಯ ಗದೆ ೨ || ಅಂದೆ ಬಹ ಭತ್ತ ಮೂಡೆ ೧೬ ಬೊಂಮನ ಗದೆ-  
 47 . . . . . ಯ ಬಯಲ ಭೂಮಿಯ  
 48 . . . . . ಯಲು ಬಹ ಭತ್ತ ಮೂಡೆ [೨೫]  
 49 . . . [ಣಿಯ] ಮೂ . . . . . ಭೂತ . . . . .  
 50 . . . . . ಬಹ ಭತ್ತ ಮೂ . . . . .  
 51 . . . . .  
 52 . . . . . ಯಲವೆಂಬ ಊರ ಮೂಡಣವಾಗಿ . . . . . ವಾಗೆ ಯೆಂಬ ಕ್ಷೇ-  
 ತ್ರದ  
 53 . . . . . ಲು ಬಡಗಲು . . . . . ಲೋಲಗಳು | ಪಡುವಲು . . . . .  
 54 . . . . . ಮೂಲದಗದೆ ಯಿಂತು ಚತುಸ್ಪೀಮೆಯೊಳಗೆ [ನು]ಳ ಭೂಮಿ ಬಿತ್ತುವ ಮೂಡೆ ೨೦  
 ಕಣಿಗಿಲ ಗದೆ [೪]  
 55 . . . . . ಬಾಗಿಲ ಗದೆ ಸಹ ಬೆಟ್ಟನ ಗದೆ ಬಿತ್ತುವ ಮೂಡೆ [೫೪] ಅಂತು ಬೀಜವರಿ ಬಿತ್ತುವ  
 ಮೂಡೆ ೪-  
 56 . . . . . ಬಿತ್ತು . . . ಅಗಳಿಂದಂ ಹೊತಿನೆಂತಮ ಬಾಳನ ಸೀಮೆಯೊ  
 ಳಗಣ  
 57 . . . . . ಗಣಿಯಾಗಿ ಬಿತ್ತುವ ಮೂಡೆ . ಲು . . . ಮಂಗಲೂರು ಕೊಟಿಯ ಕೆಳಗಣ  
 . . . . .  
 58 . . . . . ಬಹ ಭತ್ತ ಮಂಗಲೂರ . . . . .



- 59 . . . . . ತು ಮೂಡೆ ದಿ ಭತ್ತ ಹೊನ್ನಾಯ . . . . . ಪ್ರತಿದಿನ ೧ ಕಂ  
 . . . . .  
 60 . . . . . ಬ್ರಾಹ್ಮಣ ಭೋಜನಕ್ಕೆ ಭತ್ತ . . . ಉಪ್ಪು ತುಪ್ಪು . . . . .  
 . . . . .  
 61 . . . . . ಸಹ . . . . .  
 62 . . . . . ತಾರ ೧ . . . ಯೆಲೆ ತಾರ ೧  
 63 . . . . . ಕೊಳಗ . . . . .

**No. 191.**

(A.R. No. 27-B of 1901).

ON THE PEDESTAL OF THE BRONZE IMAGE OF LOKESVARA IN THE SAME TEMPLE.

- 1 ಉಷ್ಣಿ ಸ್ತೌ ||\*|| ಸ್ತೌತೀತೋರಿಕುಂಠಾಂಠೋಜಾರವಿಣಾ ಧೀವ್ತುಕು||ಜ್ಜುಲಾ ||\*|| ರಾಜಾಂಕುಕುಖಾ-  
 [ಅಕ್ತ]ಕುಂಕುಕುತವಕುಲಾ ||||\*|| ಉತ್ತಾರಿಬಾರಾಹುಂಠಿಯೆ||-ಣಾ ರಕ್ತುತಾ ಕ್ಷಿತಿಣೀ||  
 ||\*|| ತಿಕ್ಷುಂಕುಯಸುಪ್ಪುತುಖೀಕುಕಾವುಂಠಿಯೆ|| ೨ ||\*|| ಉತ್ತಾರಾವಾತುಕುತೋ ತೇ||  
 ತೋ ಯತು ರಾಜೀ ತಿರಾಕುತುಂ ||\*|| ಉತ್ತಾರಾತಿಂಠುರಾಂಠು-
- 2 ಉತ್ತಾರಾಂಠುಖಾತಿತು<sup>1</sup>ವಾಲ್ತು ||||\*|| ತುತಾ ಉಂಠು<sup>2</sup>ತಿರಾಕುತು ವುಂಠು ಉತ್ತಾರಾಂಠುಖಾತಿತು||\*||  
 ರಾಜೀಂ ಉತ್ತಾರಾಂಠುಖಾತಿತುಂ ಉತ್ತಾರಾಂಠುಖಾತಿತುಂ ಯತು ತಿರಾಕುತು || ೨ ||\*|| ಉತ್ತಾರಾಂಠುಖಾತಿತುಂ-  
 ಉತ್ತಾರಾಂಠುಖಾತಿತುಂ ||||\*|| ತುತಾಂಠು ತಿರಾಕುತುಂ ||\*|| ಉತ್ತಾರಾಂಠುಖಾತಿತುಂ ಉತ್ತಾರಾಂಠುಖಾತಿತುಂ  
 ಉತ್ತಾರಾಂಠುಖಾತಿತುಂ ಯತು ||||\*|| ಸ್ತೌತೀತೋರಿಕುಂಠಾಂಠೋಜಾರವಿಣಾ ಧೀವ್ತುಕು||ಜ್ಜುಲಾ ||\*||  
 ತುತಾಂಠು ತಿರಾಕುತುಂ ||||\*||
- 3 ವಾಲ್ತು||\*|| ಸ್ತೌತೀತೋರಿಕುಂಠಾಂಠೋಜಾರವಿಣಾ ಧೀವ್ತುಕು||ಜ್ಜುಲಾ ||\*|| ತುತಾಂಠು ತಿರಾಕುತುಂ ||\*||  
 ತುತಾಂಠು ತಿರಾಕುತುಂ ||||\*|| ತುತಾಂಠು ತಿರಾಕುತುಂ ||||\*|| ತುತಾಂಠು ತಿರಾಕುತುಂ ||||\*|| ತುತಾಂಠು ತಿರಾಕುತುಂ ||||\*||  
 ತುತಾಂಠು ತಿರಾಕುತುಂ ||||\*|| ತುತಾಂಠು ತಿರಾಕುತುಂ ||||\*|| ತುತಾಂಠು ತಿರಾಕುತುಂ ||||\*|| ತುತಾಂಠು ತಿರಾಕುತುಂ ||||\*||
- 4 ತುತಾಂಠು ತಿರಾಕುತುಂ ||||\*|| ತುತಾಂಠು ತಿರಾಕುತುಂ ||||\*|| ತುತಾಂಠು ತಿರಾಕುತುಂ ||||\*|| ತುತಾಂಠು ತಿರಾಕುತುಂ ||||\*||  
 ತುತಾಂಠು ತಿರಾಕುತುಂ ||||\*|| ತುತಾಂಠು ತಿರಾಕುತುಂ ||||\*|| ತುತಾಂಠು ತಿರಾಕುತುಂ ||||\*|| ತುತಾಂಠು ತಿರಾಕುತುಂ ||||\*||

**No. 192.**

(A.R. No. 27-C of 1901).

ON A SLAB LYING UNDER THE IMAGE OF MATSYENDRANATHA AT THE JOGI-MATHA ON THE HILL AT THE SAME VILLAGE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ | ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಭಿಚಂದ್ರಚೂಡಮರಚೂರವೇ |
- 2 ತ್ರೈಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ ||\*|| ಶ್ರೀಜಯಾಭ್ಯುದಯ ಶಕವರೂಪ
- 3 ೧೩೪೫ ನೆಯ ವರ್ತಮಾನ ಶೋಭಿಸ್ತುತ್ರವತ್ರದ ಚೈತ್ರ ಶುಂ ೧ ಆಲಾ ಶ್ರೀಮದ್ರಾಜಾಧಿ-
- 4 ರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀಪತಾಪ ವಿಜಯಭೂಷತಿರಾಯಮಹಾರಾಯರ ಸಾ(೦)ಮಾ-
- 5 ಜ್ಯಾಭ್ಯುದಯಕಾಲದಲು ಅವರ ಆಗ್ನಿಧಾರಕರುಮಪ್ಪ ಶ್ರೀಮನ್ಮಹಾಪ್ರಧಾನ ಬೈಚೆ-
- 6 ದಂಣಾಯಕುಡೆಯರ ನಿರೂಪದಿಂ ನೂಗಂಗಳ ಮಂಗಲಾರಾಜ್ಯವ ಪ್ರತಿಪಾಲಿಸುವ ಕಾಲ-
- 7 ದಲು ಆ ವಿಜಯಭೂಷತಿರಾಯಮಹಾರಾಯರಿಗೆ ಆಯುಷ್ಯಾಭಿವೃ-
- 8 ಧ್ಧಿ ಅಹಂತಾಗಿ ದುರ್ಗಾದೇವಿಯ ಜಪನಿಸುತ್ತವಾಗಿ ಶ್ರೀತಿಮಿರೇಶ್ವರದೇ-
- 9 ವರಲಾ ಯಿಬರು ಬ್ರಾಹ್ಮಣರ ಕಯ್ಯೆಲಾ ದುರ್ಗಾಪರಮೇಶ್ವರಿಯ ಜಪನ ಮಾಡಿ-
- 10 ಸ ಆಯುಬ<sup>4</sup>

**No. 193.**

(A.R. No. 27-D of 1901).

ON A SCULPTURE IN THE BASEMENT OF THE LAMP-PILLAR IN FRONT OF THE MANJANATHA TEMPLE AT THE SAME VILLAGE.

- 1 ಹರಿಹರರಾಯ ಸ್ತಿರಂ ಜೀ[ಯ]

<sup>1</sup> Read ಸೂತುತಾ.  
<sup>2</sup> Read ಉಂಠು ತಿರಾ.  
<sup>3</sup> Read ಉತ್ತಾರಾಂಠುಖಾತಿತುಂ.  
<sup>4</sup> The rest of the inscription is covered by the pedestal of the image.

## No. 194.

(A.R. No. 27-E of 1901).

ON A SLAB SET UP NEAR THE JOGI-MATHA ON THE HILL AT THE SAME VILLAGE.

- 1 ಶ್ರೀ[||\*] ನಮಸ್ತುಂಗಶಿರಕ್ಷ್ಮಂಭಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [||\*] ತ್ರೈಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ
- 2 ಸಂಭವೇ || ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [||\*] ವಿಜಯಾದ್ಯುದಯ ಶಬವರುಸೆ ೧೨೨೨ ವರ್ತಮಾನ [ಮನ್ಮಥ]ಸಂವತ್ಸರದ ಮಾಗ-
- 3 ಸುದ್ದ ೧ ವು ಗುರುವಾರದಲು ಶ್ರೀಮಮಾಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಸ್ವರ ಶ್ರೀ ವಿರಪ್ರತಾಪ
- 4 ಪ್ರಹುಡ ವಿರೂಪಾಕ್ಷಮಹಾರಾಯರು ಚತುಸಮುದ್ರಮಧ್ಯ [ರತ್ನ]ಸಿಂಹಾಸನರೂಢರಾಗಿ
- 5 ಚಿತ್ರಸುತಿರಲು ಅವರ ನಿರೂಪದಿಂದ ಮಹಾಪ್ರಧಾನ ಸಿಂಗಣದಣಾಯ್ಕರು ಸಕಲರಾ-
- 6 ಣೆಯಗಳನು ಪ್ರತಿಪಾಲಿಸುತ್ತಿರಲು ಅ[ವ\*]ರ ನಿರೂಪದಿಂದ ವಿಟರಸೆವೊಡೆಯರು ಮಂಗಲೂ-
- 7 ರು ಬಾರಕೂರ ರಾಜ್ಯಗಳ ಪಾಲಿಸುತಿಹ ಕಾಲದಲ್ಲಿ ಆ[ವಿತಪ]ಬಡೆಯರುಕಟ್ಟಳೆಯ[ವರು] ಬಂಗರು
- 8 ಚಳುಟರು ಸಹವಾಗಿ ರಾಜ್ಯವನೂ ಆಳುವಕಾಲದಲ್ಲಿ ಮಂಗಲೂರರಾಜ್ಯಕ್ಕೆ ಅದಿಸ್ತನವರ
- 9 ಕದಿರೆಯ ವ್ಯಾನಿಕರು ರಾವಳಪಳಯ[ನು] ಗಣಪಣಾಳುವನು ರಾಯರಸೇನಬೋವನು ಗೋ-
- 10 ಮ್ಬಸೇನಬೋವನು ಯಿಂತೀ ನಾಲ್ವರು ಸೇನಬೋವನೂ ತಮೋಳಕಸ್ತರಾಗಿ ಮಂಗಳನಾಥವೊಡೆಯ-
- 11 ರಿಗೆ ಕೊಟ್ಟಭೂಮಿಯ ಶಿಲಾಶಾಸನದ ಕ್ರಮವೆಂತೆ[ಂ\*]ದರೆ ಆ ತಾವಿನ(ವಿನ) ಚತುಸೀಮೆಯ ವಿವರ
- 12 ಕೈನಟ್ಟಲ ಕಣಿಯಿಂದ ಮೂಡಲು ತಾವರೆಯ ಕಣಿಯಿಂದ ಪಡುವಲು ಬಡಗಣ ಬೆಟದಿಂದ
- 13 ತೆಂಕಲು ಯಿಂತೀ ಚತುಸೀಮೆಯೊಳಗುಳ್ಳ ಹಿತ್ತಿಲು ನಿಧಿ ನಿಕ್ಷೇಪ ಜಲ ಪಾಪಾಣ ಅಕ್ಷೀಣಿ ಆಗಾಮಿ
- 14 ಸಿಧ ಸಾಧ್ಯವೆಂಬ ಅಪ್ಪಭೋಗತೇಜಶ್ವಾಮ್ಯಕವಾಗಿ ಮಂಗಳನಾಥಬಡೆಯರ ಪರಿಯಾಗಿ ಕದಿರ-
- 15 ಯಾ ಸುದ್ದ ಸಿವ[ಸ್ತ]ನದಲಿ ಭಾಳುರಲ್ಲ ಕ್ಯ ರಾವಳಪಳಯ[ರು ನಾ]ಲ್ವರು ಸೇನಬೋವರು ಅ[ಂ\*]ತು ಅಯಿವರು ಆ ಭೂ-
- 16 ಮಿಯನೂ ಧಾರಾವೂ[ವಿ]ಕವಾಗಿ ಧಾರೆಯೆಡೆ ಕೊಟ್ಟಿವು ಮತ್ತೆ ಶ್ರೀಮತು ಮಂಗಳನಾಥವೊ-
- 17 ಡೆಯರಿಗೆ ಬಯಲಮನೆಯ ರಾಯರಸೇನಬೋವನು ಮಾಡಿದ ಧರ್ಮದ ವಿನರ ನನ್ನರಾಳಮೂಲಕ-
- 18 ಣಕಂ ಬೆಟ್ಟಿನ ಹಿತ್ತಿಲ ಚತುಸೀಮೆಯ ವಿವರ ನಡುವಣ ಮನೆಯ ಮೂಡಣ [ಹೊಳ]ಯಿಂದ
- 19 ಮೂಡ [ಜೈ]ನ ಸೇನಬೋವನ ಮನೆಯ ತೆಂಕಣ [ವೋ]ಣಿಯಿಂದ ತೆಂಕ ಬಯಲಮನೆಯ ಹಿತ್ತಿಲ
- 20 ಪಡುವಣ ಸೊಂದ ಪಡುವ ಕಣಕಂ ಬೆಟ್ಟಿನ ಮೇಲಣಗದ್ದೆಯ ಬಡಗಣ ಬಗೆಯಿಂದ ಬಡಗ
- 21 ಯಿ ಚತುಸೀಮೆಯೊಳಗುಳ್ಳ ಹಿತ್ತಿಲನು ನನ್ನ [ಸ್ವರೂ]ಯಿಂದ ಮಂಗಳನಾಥವೊಡೆಯರಿಗೆ ಧರ್ಮಕ್ಕೆ
- 22 ಧಾರೆ ಯೆಡೆ ಕೊಟ್ಟನು ಯಿದಕ್ಕೆ ನಮ್ಮ ಸಿಸಾಂತರ ತಪ್ಪಿಲು ಶ್ರೀಮತು ಮಂಗಳನಾಥ[ವೊ]ಡೆ-
- 23 ಯರು ಮಾಡಿಸಿದ ಯೆರಡು ತೋಟವೊಳಗೆ ಚಂದ್ರನಾಥಬಡೆಯ ಸಿಸ್ಯರು ಮಂಗ[ಳ\*]ನಾಥಬಡೆಯ-
- 24 ರೂ ಯಿ ಕದಿರೆಯಲಿ [ಆಳು] ಅರಸುಗಳು ಯಿ ಯೆರಡು ತೋಟವನು ರಕ್ಷಿಸಿ ಅ ಫಲಭೋಗದಿಂದ ಗೋ-
- 25 ರಕ್ಷನಾಥನ ನಿವೇದ್ಯ ಬೆಳಕು ಚಂದ್ರನಾಥನ ನಿವೇದ್ಯ ಬೆಳಕು ವರುಷ[ಕೆ] ಭಿಕ್ಷೆ ಅಯನಕ್ಕೆ ಬಂದ ಸಮೆಯ-
- 26 ಕ್ಕೆ ಒಂದು ಹೊತ್ತಿನ ಅನವ ಕೊಡುಳುದು ಮಂಗಳನಾಥಬಡೆಯರು ಮಾಡಿದ ಧರ್ಮ[||\*] ದಾನಪಾ-
- 27 ಲನಯೋರ್ವ್ಯಧ್ಯೇ ದಾನಾಭ್ಯಯೋನುಪಾಲನಂ [||\*] ದಾನಾಂ ಸ್ವರ್ಗ[ಮ\*]ವಾಪ್ಪೋತಿ ಪಾ- ಲನಾದಚ್ಯುತಂ ಪದಂ [||\*]
- 28 ಸ್ವದತ್ತಂ ಪರದತ್ತಂ ವಾ ಯೋ [ಹಾ]ರೇತಿ ವಸುಂಧರಾ[ಂ ||\*] ಪ್ಪ್ರಿಯೈರ್ಷಸಹಸ್ರಾಣಿ ವಿಷ್ಣಯಾಂ ಜಾಯ-
- 29 ತೇ ಕ್ರಿಮಿ[||\*] || ಯಿ ಧ(ಂ)ರ್ಮಕ್ಕೆ ಆರು ಕೆಲಂಬರು ಅಳುಪಿದವರು ವಾರಣಾಸಿಯಲ್ಲಿ ಸಹಸ್ರಕ-
- 30 ಖಲಿಯ ಕೊಂದ ಪಾಪಕ್ಕೆ ಹೋದರು [||\*] ಯಿ ಧರ್ಮವ ಪಾಲಿಸುವರು ವಾರಣಾಸಿಯಲ್ಲಿ ಸಹಸ್ರ- ಕಪಿಲಿ-
- 31 ಯ ದಾನವ ಮಾಡಿದ ಪುಣ್ಯವ ನೈದುವರು || [ಸು]ಭಮಸ್ತು [||\*]

## No. 195.

(A.R. No. 27-F of 1901).

ON ANOTHER SLAB IN THE SAME PLACE.

- 1 ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [||\*] ಶಕವರುಶ ೧೨೪೫ ವರ್ತಮಾನ ಶೋಭಾಕೃ[ತ್\*] ಸಂವತ್ಸರದ ಪಾ[ಲು]ಣ [ಶು]-
- 2 ದ್ಧ ೫ ಸೋಲು ಶ್ರೀಮದ್ರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀನೀರಪ್ರತಾಪ ವಿಜಯಭೋ-
- 3 ಪತಿರಾಯರ [ರಾಜ್ಯಾ]ಭ್ಯುದಯ ಕಲದಲ್ಲು ಆ [ಮ]ಹಾಪ್ರಧಾನ ಬಯಿಚೆದಂಣಾ-
- 4 ಯಕರ ನಿರುಪದಿಂ [ನಾಗ]ಣಬಡೆಯರು ಮಂಗಲರ ಪಾಲಿಸುವ ಕಾ-
- 5 ಲದಲು ಆ ರಾಯ ನಿರುಪದಿ[ಂ\*] ಶ್ರೀತಿಮಿರೇಶ್ವರ[ದೇವ]ರಲಿ ನಾಗಣಬಡೆಯ-
- 6 ರು ಮೃತ್ಯುಂಜಯ . . . . . ಮಾಧವ[ಗ]ಳ ವಿಸ್ತೃಗೋತ್ರದ
- 7 ಸಾಮಾನ್ಯವೆಯ ಜೋಯಿಸ [ಮಾದೆಣ]ಗಳಿಗೆ ಚಂನಪಸೆಟ್ಟಿಯ [ಪುರ]-
- 8 ವರಿಯೊಳಗೆ ಅಣುವತ್ತು . . . . . ಮರಿಯಾದೆಯಲ್ಲಿ ಕೊಟ್ಟ[ರು]
- 9 ಯೆರಡು ಕದಲಿತ್ತೊಟ ತಿಮರು . . . . . ಮು ೧ ಪಳತಿಮರು ಮು ೧ ಕೊಳಕೆ ತಿ-
- 10 ಮರು ಮೂ ೨ ಕುದಂಟ ಬೆಟಿನಲಿ ಮಾದಂಡ ತಿಮರು ಮು ೪ ಪುದು-
- 11 ವಾಳು ತಿಮರು(ಮರು) ಮು ೨ ಅನ್ನು ಬಯಲು ಮುಡಿ ತಾಡೆ ೧೧ ಯಿದಕ್ಕೆ
- 12 ಸಲುವ ಜೇಲು ಮಜಲು . . . . . ಪಲ ಮನೆ ಬಾವಿ ಚತುಸೀಮೆ-
- 13 ಯ ನೀರ ಅ[ರಿ]ಯ ನಿಧಿ ನಿಕ್ಷೇಪ ಜಲ ಪಾಕಣ ಅಕ್ಷೇಣಿ ಅಗಾಮಿ ಸಿ-
- 14 ದ್ಧ ಸಾಧ್ಯ ಅಷ್ಟಭೋಗತೇಜ ಸಾಮ್ಯ . . . . . ನೈವಾಗಿ ನಾಗಣಬ[ಡೆ]-
- 15 ಯರು ಆ ಮಾದಂಣುಗಳಿಗೆ ಸೆರಿಂಣೋದಕದಾನಧಾರಾ-
- 16 ಪೂರ್ವಕವಾಗಿ ಕೊಟ್ಟ ಹೇತ್ರದ ಶಿಲಾಶಾಸನ ಯಿದಕ್ಕೆ ಅಳುಪಿದ-
- 17 ವರು ವಾರಣಾಸಿಯಲ್ಲಿ ಸಾವಿರ ಕವಿಲೆ ಸಾವಿರಮಂದಿ ಬ್ರಾಹ್ಮರ
- 18 [ಕೊ]ಂದ ಪಾ[ತ್ಯ]ಕ್ಕೆ ಹೋಹರು [||\*] ಶುಭಮಸ್ತು ||

## No. 196.

(A.R. No. 28 of 1901).

ON THE NORTH WALL OF THE GADDIGE-MANDAPA (RIGHT OF ENTRANCE) IN THE HOSA-BASTI AT  
MUDABIDURE, KARKAL TALUK, SAME DISTRICT.

- 1 ಶ್ರೀಚಂದ್ರನಾಥಾಯ ನಮಃ [||\*] ಶ್ರೀಮತ್ಪರಮಗಂಭೀರಸಾಧ್ಯದ್ರಾವಿರಾಜೋಪಾಲತಂಭ ನಂ [||\*]  
ಜೀಯಾತ್ಯೈಲೋಕೈನಾಥಸ್ಯ ಶಾಸನಂ ಜಿನಶಾಸನಂ || [೧ ||\*] ಶ್ರೀಚ-
- 2 ಕ್ರೇಶಸುರೇಶಭಾಸುರಸಭಾಶ್ರೀಕಾಂತನೇಕಾಂತಮಿಥ್ಯಾಚಕ್ರೋದ್ಭವಕರ್ತೃಘ್ನನವಚಂದ್ರಂ ದಿವ್ಯಭಾ-  
ಪಾಸರಿ[||\*]ದ್ವೀಚಿವ್ರಾತನಿವಿವ್ಯಾಶ್ರೀಕೃತಜನ-
- 3 ಂ ಮುಕ್ತೈಂಗನಾವಲ್ಲ ಭಂ ಶ್ರೀಚಂದ್ರಪ್ರಭನೀಗ ವಂಶಪುರದೀ ಭವ್ಯಾಳ ಗಾನಂದಮಂ || [೨ ||\*] ಶ್ರೀಚೈನ-  
ಜ್ಞಾನವಿನಾಕರಗತತರಣಿಪ್ರಾಯದಂತಿದ್ದೆ -
- 4 ಲೋಕಕ್ಕೆ ಜಂಬೂದ್ವೀಪಭೂಪಂ ಪರಿವೃತವಿಲಸದ್ವಾಯಿನೀನಾಥನಿಂದಂ [||\*] ರಾಜಿಕೃಂತಲ್ಲಿ ನಾನಾಮ-  
ಣನಿಕರಹಟತೋಟಿಕೂಟಚ್ಚೈಯಿಂ ಸ್ವ-
- 5 ಬ್ಬೂಜವ್ರಾತಂಗಳಿಂ ಕ್ರೇಡಿಪ ಸುರತತಿಯಿಂ ದೊಪ್ಪುಗುಂ ಮೇರುಶೈಲಂ || [೩ ||\*] ಆ ಗಿರಿವರನಿಂ ದಕ್ಷಿಣ-  
ಭಾಗದಸಿರಿಯಂ ಕಿರಿದ್ಧೆ ಭ-
- 6 ರತಕ್ಷೇತ್ರ [||\*] ಕೃಗಿಪು ದಾಯ್ಯಾಖಂಡಂ ಭೋಗಿಜನಾ[ವಾ]ಸಮೆಂಬ ವಿಖ್ಯಾತತೆಯಂ || [೪ ||\*] ಆ  
ಆಯ್ಯಾಖಂಡಲ್ಲಿ || ಸಾರತರದ್ರಮಪ್ರತತಿಯಿಂ ಪರಿಶೋ-
- 7 ಭಿಪ ಗೋಪ್ರತಾನದಿಂ ಕೀರಮರಾಳಸಾರಸದಿನೊಪ್ಪುವ ನಂದನವ್ಯಂದದಿಂ ಪಯಃ [||\*] ಪೂರಸರಃಸರೋ-  
ಜವನದಿಂ ಬಿನದಕ್ಕೆಡೆಯಾದ ತಾಣದಿಂದಾರ-
- 8 ಮನಕ್ಕೆ ಮಾಡದೊಲವಂ ತುಳುದೇಶಮನೇಕದೇಶದೊಳೊ || [೫ ||\*] ಆ ತುಳುದೇಶದಲ್ಲಿ || ಚಲದೂರ್ವಿ-  
ವ್ರಾತಹಾತಪ್ರಹರಣರಣಕೃದ್ವಾದ್ಧಿಯಿಂ ಮುಂದೆ ಸಾಲಂ ಬ-

- 9 ಳಸಲ್ಪಾ ನಾಮಣಿಪ್ರಸ್ಫುರಿತಪರಿವೃಥಾಗಾರದಿಂ ವಾರನಾರೀ[\*]ಕುಲದಿಂ ಸ್ವರ್ಣಾರ್ಣವಿಪೂರ್ಣಾರ್ಣವಣಗ-  
ದಿಣನಣಂ ಶೋಭಿಕುಂ ಮಂಗಲೂ ರಾಸ್ಥಲದೊಳ್ ವೀ-
- 10 ಹ್ಯಾವಿಸಸೋತ್ಕರುಷಹರುಷಿತಾತ್ಮೀಯಪೌರಪ್ರತಾನಂ || [೬ ||\*] ಪುರವೊಪ್ಪಿಪ್ಪುದು ವಂಶಮೆಂಬ ಪೆಸರಿಂ  
ಬಾಹ್ಯಪ್ರದೇಶಂಗಳೊಳ್ ವರಶಾಲೆಯದಿನಿಹುಂ-
- 11 ಶಾಕ[ಟ]ದಿನಾರಾಮಂಗಳಿಂ ಸುತ್ತಿದಾ[\*]ಪರಿಖಾಂತಃಪರಿಧಿಪ್ರತೋಳಗಳಿ ನುದ್ಯುತ್ಪೇತನವ್ರಾತದಿಂದೆರು-  
ಜೈನಾಲಯರಮ್ಯಹರ್ಮ್ಯಚಯದಿಂ ಪುಣ್ಯಾಂಗ-
- 12 ನಾಸಂಗದಿಂ || [೭ ||\*] ಘನವಕ್ರೋರುಹಹಾರಭಾರವಿಚಲನ್ಮಧ್ಯಂ ಮನಃಪ್ರೀತರೊಂದನುರಾಗಕ್ಕೆಡೆಯಾಗೆ  
ಸಂಚರಿಸ ನಾರೀವ್ಯಂದದಿಂ ಸಾರಕಾ[\*]ವ್ಯನವಾತ್ಫಾಮೃತಸೇವೆಯಿಂ ತಣಿವಕಾವ್ಯಪ್ರಾಧರಿಂ-  
ರತ್ನ ಕಾಂ
- 13 ಚನಚೀನಾಂಬರ ವಿಕ್ರಯಕ್ರಯಿಕರಿಂ ಚಲವ್ಯಾದಿದೇಶಂ ಪುರಂ || [೮ ||\*] ಅಂತಾ ಪುರವಾಸ್ತವ್ಯಕ್ರಮಂತುಗೆ  
ರೂಪಿಂದೆ ಧನದಗಂ ಸಿರಿಯಿಂ ದ[\*]ತ್ಯಂತವಿತರಣದಿ ನಾಡಿನ ಕಾಂತತನೂಜಂಗೆ ಮಾಡುವಕೌರ್ವ-  
ತುಕಮ-
- 14 ಂ || [೯ ||\*] ಬಾಲಕರೆಲ್ಲರು[ದ್ವ]ಜಿನಧರ್ಮರತವರ್ವರದಾನಪೂಜಿಯೊ(1)ಳ್ಳಲೆಯಿನಿಪ್ಪುವಾಸಕರನಿಂ-  
ದ್ಯಜಿನೋದಿತಶಾಸ್ತ್ರಶಾಲಿಗಳ್[\*]ಬಾಲೆಯರಾತ್ಮನಾಥ ಗನುಕೂಲಿಯರಾ ಗಿರುತಿರ್ಪ್ಪ ರಂದೊಡಂ  
ನಾಲಗೆ ಯಾವಗುಂಟು ಪೊ-
- 15 ಗಳಲೈ ಷಿ ವೇಣುಪುರಪ್ರಭಾವಮಂ || [೧೦||\*] ಬಗೆಗೊಳ್ಳ ಪಲಲು ದೇಶದೊಳಗೆ ಮುಖ್ಯಂ ಪೆಸರಿನಿಂದೆ  
ಕರ್ಣಾರ್ಣವಂ ಶೋ[\*]ಭೆಗೆ ನೆಲೆ ಯದೊಳೊಳು ವಿಧ್ಯಾನಗರಿ ಯದಕ್ಕರಸು ದೇವರಾಯ ನೃಪಾಲಂ ||  
[೧೧ ||\*] ಕರವಾಲಾಗ್ರಪ್ರಹಾರಾಕ್ರಮಿತ-
- 16 ರಿಪ್ರಧರಾಚಕ್ರಮಂ ವಿಕ್ರಮಶ್ರೀವರನಾಂತಂ ತನ್ನ ದೋರ್ಧ್ವಂಡದಿನಿರದೆ ಶರಣೊಬ್ಬಕ್ಕೆ ಭೂಪಾಲಹಾಲೋ-  
[\*] ರುರಮಾಸಂರಕ್ಷಣದ್ಯೋತಿತಯಶನತಿವಿಶ್ರಾಂತೋತ್ರಾಹಗೇಹಂ ಸ್ಥಿರಮಿದ್ಧಂ ದೇವರಾಯಂ  
ವಿನುತವಿಜಯರಾಯ-
- 17 ಕ್ಷೀತಿಶಾತ್ಮಜಾತಂ || [೧೨ ||\*] ಧೌರಿತಕಂಕಿಣೀಕ್ವಣನವಾಜಿಯನಾಜಿಯೊಳ್ಳ[ಷಿ] ತೋ[ಷಿ] ತದ್ಭೈರ-  
ವರಾವ ಮಾತ್ರಭಿಯದಿಂ ಬಿಣುತೋಡಿದ ಭೂಮಿಪಾಲರಂ [\*] ನಾರಿಯರಾತ್ಮನಾಥರತಿ[ತಾ]ರೆಯರೆ-  
[ಯ್ದ]ರೆ ಕೇಳಿಗಂದು ಮಂಜೀರಕನಾದ ಕ-
- 18 ಂಜುವರದೇಂ ನವಧೋರನೊ ದೇವಭೂವರಂ || [೧೩ ||\*] ತದಪತ್ಯಂ ಜಯಲಕ್ಷ್ಮೀವದನಾಂಬುಜಸೂ-  
ರ್ಯನಂತೆನ್ನೆಯ್ಯೋತ್ಪ್ರಾಭ್ಯ[\*]ದ್ವಿದುರಾಭಂ ಸಕಲಕಲಾಸ್ಪದ ನೆಸದಂ ಪ್ರಾಧವೇವರಾಯ ನ-  
ರೇಂದ್ರಂ || [೧೪ ||\*] ಧುರದೊಳ್ಳರನಪಾರಬಂ-
- 19 ಧುಜನಕಲ್ಪಾರಾಮ ನಾರಾಮನಂ ತುರುಪುಣೋದಯ ನಂಗಜಾತಸದೃಶಂ ಕ್ಷೀರೋದಕಲೊಲ ಕೀ  
[\*] ತ್ತಿರುಗಾಲಿಂಗಿತ ದಿಕ್ಕರೀಂದ್ರನಿವಹಂ ಶ್ರೀಪ್ರಾಧವೇವೇಶ್ವರಂ ಸುರಲೋಕೇಶ್ವರವೈಭವಂ ಧರಿಸಿ-  
ದಂ ತಪ್ರಾಜ್ಯಮ-
- 20 ಂ ಪೂಜ್ಯಮಂ || [೧೫ ||\*] ಶ್ರೀಮನ್ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀ ವೀರದೇವರಾಯ ಮಹಾ-  
ರಾಯರ ರಾಜ್ಯಾಭ್ಯುದಯ ಕಾಲದೊಳು | ಆತನ ಪ್ರಧಾನಂ | ಸಾಧಿಸಿ ಶತ್ರುಸಂತತಿಯನಾ ನೃಪ-  
ನಾಜ್ಞೆಯಿ ನೆ(ಂ)ತ್ತನೋಡಿ ನಿಬ್ಬಾರ್-
- 21 ಧಮ ನುಂಟುವಾಡಿ ಸಕಲವನಿಗಂ ನೆಣೆ ತೊಳ್ಳ ತುಂಟರಂ ಸಾಧುಜನಪ್ರವರ್ತನೆಗೆ ಸ್ವಸ್ಥತೆಯಂ ಪೆರುಮಾ-  
ಳದೇವ ದಂಡಾಧಿಪನಿತ್ತು ಶೌರ್ಯವಡೆದಂ ಜಸಮೆಯ್ದೆ ದಿಗಂತರಾಳಮಂ || [೧೬ ||\*] ಶ್ರೀಮನ್ಮಹಾ-  
ಪ್ರಧಾನ ಪೆರು-
- 22 ಮಾಳದೇವ ದಣ್ಣಾ ಯಕರು ಸಮಸ್ತರಾಜ್ಯಮಂ ಪ್ರತಿಪಾಲಿಸುವ ಕಾಲದಲ್ಲೆ ಶ್ರೀಪೃಥ್ವೀಕಾಂತೆಗೆ ಮಂಗ-  
ಲಾಭರಣ ಮೆನಿಸಿದ ಮಂಗಲೂರ ರಾಜ್ಯಮಂ ನಾಗಮಂಗಲದೆ ದೇವರಾಜೊಡೆಯರು ಆಳುತ್ತಿದ್ದ  
ಶಕನ್ಯಸಕಾ-
- 23 ಲ ೧೩೫೦ ನೆಯ ಸೌಮ್ಯಸಂವತ್ಸರದೆ ಮಾಘ ಸುದ್ಧ ಪಂಚಮಿ ಗುರುವಾರದಲು ಶ್ರೀಮದ್ರಾಯರಾಜಗುರು-  
ಮಂಡಲಾಚಾರ್ಯ ಮಹಾವಾದವಾದೀಶ್ವರ ರಾಯವಾದಿಪಿತಾಮಹ ಸಕಲವಿದ್ವಜ್ಜನಚ-
- 24 ಕ್ರವರ್ತಿಗಳುಮಪ್ಪೆ ಶ್ರೀಮದೆಭಿನವಚಾರುಕೀರ್ತಿ ಪಂಡಿತದೇವರುಗಳ ಪ್ರಯಶಿಸ್ಯರುಂ ಆಹಾರಾಭಯ

ಭೈಷಜ್ಯಶಾಸ್ತ್ರದಾನಧತ್ತಾವಧಾನರುಂ ನೂತನಪುರಾತನಚೈತ್ಯಾಲಯನಿವಾರ್ತಾಪಣೋದ್ಧರಣಪರಿಣ-  
ತಾಂತೇಕ-

- 25 ರಣರುಂ ಸವ್ಯಕ್ತ್ವಾದ್ಯೋನೇಕ ಗುಣಗಣಾಲಂಕೃತರುಮಪ್ಪಾ ವೇಣುವುರದೆ ಯೆಂಟುಪ್ರಜೆ ಸೆಟ್ಟಿಕಾಪರು  
ನಾಲ್ವರು ಎಳೆಮೆಗಳೊಳಗಾದ ಸಮಸ್ತ ಹಲರು ದೇವರಾಯ ಮಹಾರಾಯರ ನಿರೂಪದಿಂ ದೇವ-  
ರಾಜೊಡೆಯ-
- 26 ರು ಅಭಿನವಚಾರುಕೀರ್ತಿಪಂಡಿತ ದೇವರುಗಳಿಗೆ ಚೈತ್ಯಾಲಯನಿವಾರ್ತಾಪಣಾರ್ಥವಾ[ಗಿ]ಕೊಟ್ಟು ಕ್ಷೇತ್ರ-  
ದಲ್ಲಿ ಶಾಲಿಕೆನಾಡು ಚಳುಟರು ಮುಖ್ಯವಾದವರು ಬಲ್ಲಾಳಗಳ ಸಹಾಯದಿಂ ತ್ರಿಭುವನ-  
ಚೂಡಾಮಣಿಯೆಂಬ
- 27 ಮಹಾಚೈತ್ಯಾಲಯಮಂ ಜಗದಾಶ್ಚರ್ಯಮಪ್ಪಂತು ಮಾಡಿಸಿದ ರಾ ಮಹಾಚೈತ್ಯಾಲಯ ಮೆಂತಿದ್ದು-  
ದೊಡೆ || [೧೭||\*] ಕುಲಕುಧರಕ್ಕಿದೇಕೆ ಗಣಿ ಪುಟ್ಟಿದು ದೆಂಬತಿಕಂಸೆಯಕ್ಕೇರಲರಣಲೋವೆ  
ಯಿಂಬುಗುಡೆ ಮೂ-
- 28 ಜಗ ದಂದಮೆ ನಬ್ಬಜಂ ನಿರಾ[1\*]ಕುಳತೆಯಿ[ನೀ]ಜಗಕ್ಕುಟಿಪಲೆಂ ದಿರಿಸಿದ್ದು ತ್ರಿಲೋಕದಂತ ಮೂರ್ನೈ-  
ಲೆಯ ಜಿನಾಲಯಂ ಜಿತಸುರಾಲಯ ವೊಪ್ಪುಳುದೇನ ಬಣ್ಣೆಪೆಂ || [೧೮ ||\*] ಲಲಿತಸ್ತಂಭಕದಂಬಮಂ  
ಮದನ ಕಯ್ಯಂ ಲೋವೆಯಂ ದ್ವಾರ-
- 29 ಚಿತ್ರಲತಾಬಂಧಮನುದ್ಭುತಿಯ ನಭಿಷಾಂತಾದಿಯಂ ಬೇಣಿ ಬೇ[1\*]ಣೊಲವಿಂ ಬಣ್ಣೆಸಿ ಪೇಳಲಾ ನ-  
ಟಿಯೆನೊಂದಂ ಬಲ್ಲೆ ನಾ ಚೈತ್ಯಕೌಶಲಮಂ ಭಾವಿಸಿ ವಿಶ್ವಕರ್ಮ್ಯ ನಣುಗಿಂದಂ ಶಿಷ್ಯಮಂ  
ತೂಗುವಂ || [೧೯ ||\*] ತ್ರಿಭುವನಚೂಡಾಮಣಿ ತಾ ನಭಿಧಾನದಿ ನಮರವ್ಯಂ-
- 30 ದವಂದಿತ ಚಂದ್ರ[1\*]ಪ್ರಭಜಿನನಾವಾಸಗಡದನಭಿವರ್ಣಿಸೆನೆಂದು ನುಡಿವವಂ ಮರುಳಲೆ || [೨೦ ||\*] ಮತ್ತ  
ಮಾಬಿದಿರೆಯ ಹಲ ರಾ ತ್ರಿಭುವನ ಚೂಡಾಮಣಿ ಚೈತ್ಯಾಲಯಕ್ಕೆ ಶಿಷ್ಯಚಂದ್ರಪ್ರಭತಿತ್ಪ್ರೇಶ್ವರ  
ಪರಮೌದಾರಿಕ ದಿವ್ಯಮೂರ್ತಿಯಂ ಕಂಚಿನಿಂ ದಷ್ಟಮಹಾ ಪ್ರತಿಷ್ಠಾ-
- 31 ಯ್ಯೋಸಮೇತವಾಗಿ ಕರಚೆಲ್ವಮಪ್ಪಂತು ನಿವಾರ್ತಾಪಿಸಿದ ರದೆಂತನೆ || ದಶತಾಲಕ್ಷಣಂ ಕಣ್ಣೆ ಸದಿರೆ ಸತ್ಯಾಂ-  
ಸ್ಯದಿಂದಿ ಚಂದ್ರಪ್ರಭರಂ [1\*] ಪೂಸತಾಗಿ ಮಾಡಿಸಿದರೇನು ಸಮರ್ಥರೂ ವಂಶವುರದೆ ಭವ್ಯಜನಂ-  
ಗಳೊ || [೨೧ ||\*] ಪರಮೌದಾರಿಕದಿವ್ಯದೇಹ ಮಿದು ತಾನೆಂಬಂತೆ ದೇಹಾ-
- 32 ಂಶುವಾಸರಿಸೆಲ್ವಾಲ್ದಿ ಸೆಯಂ ಸ್ಫುರತ್ತರಳತಾರಾನೀಕಮಂ ಬೇಣಿ ಚಿತ್ತರಿಸೆಲ್ವಾಮಳ ಚಾಮರಾಳಸುರ-  
ಸಿಂಧೋತ್ಪೇನಸಂತಾನದಂತಿರೆ ಜೈನಪ್ರತಿಬಿಂಬ ದೊಂದುವಿಭವಂ ಕಣ್ಣೆಂ ಬೆಡಂಗಾದುದೋ || [೨೨ ||\*]  
ತನುವಂ ಸ್ವಬ್ಬಾನ್ಯು[ಧೀ]ಯಲ್ವನುದಿನತಿರುಗಲ್ಕಂದಿದಂ ಕುಂಡಿದಂ ತಾನೆನುವೀ
- 33 ಲೋಕಾಪವಾದಕ್ಕಿನನ ಸಹಚರಾಯಾಸ ಕಾನಾಣಿನೆಂದಾಜಿನನ ಸ್ವೇತಾತಪತ್ರ ಚ್ಚಲದಿನಿರಲು ಮೆಯ್ಯೆಚ್ಚಿ  
ತ್ಪ್ರೇಶ್ವರೂಪುಗೊಂಡಬ್ಬನವೊಲ್ಬತ್ರತ್ರಯಂ ನೋಡಿದರ ನಯನಮಂ ಚಿತ್ತಮಂ ಸೂಣೆಗೊಳ್ಕಂ ||  
[೨೩ ||\*]

No. 197.

(A.R. No. 29 of 1901).

IN THE SAME PLACE.

- 1<sup>1</sup> ಮತ್ತಮಾಪ್ರಾಧದೇವರಾಯಮಹಾರಾಯರು ಸಮಸ್ತ ರಾಜ್ಯಮಂ
- 2 ಪ್ರತಿಪಾಲಿಸುವ ಕಾಲದಲ್ಲಿ ಅವರ ಆಜ್ಞಾಧಾರಕರುಮಪ್ಪ ಗಣಪಣ್ಣೊಡೆಯರು ಮಂಗಳೂರ ರಾಜ್ಯ-  
ವನಾಳುತ್ತಿದ್ದ ಕಕವರ್ಷ ೧೭೭೨ ನೆಯ ಪ್ರಜಾಪತಿಸಂವತ್ಸರದೆ ವೈಶಾಖ ಸುದ್ಧಸಪ್ತಮಿ ಬೃಹಸ್ಪತಿ-  
ವಾರದಲು ತ್ರಿಭುವನಚೂಡಾಮಣಿಚೈತ್ಯಾಲಯದ ಮುಖ-
- 3 ಮಂಟಪಮಂ ಸಕಲಜನಮನೋನಯನಾಭಿರಾಮಮುಮತ್ಯಾಶ್ಚರ್ಯಕರಮು ಮಪ್ಪಂತು ಮಾಡಿಸಿದರಾ-  
ಭಿವ್ಯಜನಂಗಳಾರೆಂದೊಡೆ || ಕಕ್ಕೇದೇವರುಸೆಟ್ಟಿಯರಾದ ಚಳಸೆಟ್ಟಿಯರಿಗೆ ಭಾಗೆ ೧ ಸ್ನಾನಾಪತಿಯ-  
ರಿಗೆ ಭಾಗೆ ೧ ಚಂಜನ ದೇವತಿಸೆಟ್ಟಿಯರಿಗೆ ಭಾಗೆ ೧ ಬೆಟ್ಟಿಕೇರಿಯ ಶಾಂತಿ-
- 4 ಸೆಟ್ಟಿಯರಿಗೆ ಭಾಗೆ ೧ ಮಡೆ ಕಾಂತುಸೆಟ್ಟಿಯರಿಗೆ ಭಾಗೆ ೧ ಎಡ ಮೈಂದಿ ಸೆಟ್ಟಿಯರಿಗೆ ಭಾಗೆ ೧  
ಬಾಣಸಿ ಮೈಂದಿಸೆಟ್ಟಿಯರಿಗೆ ಭಾಗೆ ೧ ಆಳ್ವನಾರಣಸೆಟ್ಟಿಯರಿಗೆ ಭಾಗೆ ೧ ಕುಡೆಲು ಉತ್ತಮಸೆಟ್ಟಿ-  
ಯರಿಗೆ ಭಾಗೆ ೧ ಹೆಗ್ಗಡೆ ದೇವರುಸೆಟ್ಟಿಯರಿಗೆ ಭಾಗೆ ೧ ಜಯಮೈಂದಿಸೆ-

<sup>1</sup> This line is in continuation of the last line of the previous inscription.

- 5 ಟ್ಟಿಯರ ಅಳಯಂದಿರುಗಳಿಗೆ ಭಾಗೆ ಾ ಕಾಜವ ದೇವರುಸೆಟ್ಟಿ ಸೆಟ್ಟಿ ಗುಮಟಸೆಟ್ಟಿಗಳಿಗೆ ಭಾಗೆ ಾ ನೋಟದ ಚೌಳಸೆಟ್ಟಿ ಚದುರ ಚೌಳಸೆಟ್ಟಿಗಳಿಗೆ . . . ಭಂಡಾರಿ ಕಾಮದೇವಸೆಟ್ಟಿ ಕಕ್ಕೆ ಕಾಮಣಸೆಟ್ಟಿಗಳಿಗೆ ಭಾಗೆ ಾ ನಾರಾವಿಯ ವ್ಯಂದಿಸೆಟ್ಟಿಗೆ ಭಾಗೆ ಾ ಆ ಚಿರಿ-
- 6 ಕೋಟಿಸೆಟ್ಟಿಗೆ ಭಾಗೆ ಾ ಭಂಗಬ್ರಹ್ಮಸೆಟ್ಟಿಗೆ ಭಾಗೆ ಾ ಕುರಿಕಾರ ದೇವರುಸೆಟ್ಟಿ ಕೊಂಡೆ ದೇವತ್ಯಣಸೆಟ್ಟಿಗಳಿಗೆ ಭಾಗೆ ಾ ಪೆರ್ಫುಡೆ ಪಾಂಡಿಸೆಟ್ಟಿಗೆ ಭಾಗೆ ಾ ನಂದ ಕುಜಿಂಬಿಸೆಟ್ಟಿಯರ ಅಳಯಂದಿರುಗಳಿಗೆ ಭಾಗೆ ಾ ಕಕ್ಕೆ ದಾಸಸೆಟ್ಟಿಯರ ಅಳಯಂದಿ-
- 7 ರುಗಳಿಗೆ ಭಾಗೆ ಾ ಸೆಟ್ಟಿ ಪರದೇಸಸೆಟ್ಟಿಯರ ಅಳಯಂದಿರುಗಳಿಗೆ ಭಾಗೆ ಾ ಪೂಜ ಕೂಸಬುಸೆಟ್ಟಿ ಚಲುಟ ದೇವರುಸೆಟ್ಟಿಗಳಿಗೆ ಭಾಗೆ ಾ ಇರಲಿ ಬ್ರಹ್ಮದಾಸಸೆಟ್ಟಿ ಇರಲಿ ದೇವರುಸೆಟ್ಟಿಗಳಿಗೆ ಭಾಗೆ ಾ ಬಿರುಮಣ ಅಧಿಕಾರಿಗೆ ಭಾಗೆ ಾ ನಾರಾವಿಯ ಪದುಮಣಸೆ-
- 8 ಟ್ಟಿ ಕಾಜವ ಬಿರುಮಣಸೆಟ್ಟಿಗಳಿಗೆ . . . ನಾ ಶಾಂತಿಸೆಟ್ಟಿಯರಿಗೆ . . . ಕುಡೆ-ಲು ಬಾಲೇಂದುಸೆಟ್ಟಿಗೆ ಭಾಗೆ ಾ ಬಾಣಸಿ ಪೈ[ಛ]ಸೆಟ್ಟಿಗೆ ಭಾಗೆ ಾ ಕಾಜವ ಚೌಳಸೆಟ್ಟಿಗೆ ಭಾಗೆ ಾ ಮಲೆಯ ಆದಿಯಣ್ಣ ಸೆಟ್ಟಿಗೆ ಭಾಗೆ ಾ ಬೆಟ್ಟಿ ಕೇರಿಯ ವರ್ಧಮಾನಸೆಟ್ಟಿಗೆ ಭಾಗೆ ಾ
- 9 ನೆಲ್ಲಿ ದೇವರುಸೆಟ್ಟಿಗೆ ಭಾಗೆ ಾ ನಂದ ಬಿರುಮಣಸೆಟ್ಟಿಗೆ ಭಾಗೆ ಾ ಒಳಪಾತಿಯ ದೇವರುಸೆಟ್ಟಿಗೆ ಭಾಗೆ ಾ ಬೆಟ್ಟಿ ಕೇರಿಯ ಕೋಟಿಸೆಟ್ಟಿಗೆ ಭಾಗೆ ಾ ಸೇನಪ ದೇವರುಸೆಟ್ಟಿ ಮಂಜುಸೆಟ್ಟಿಗಳಿಗೆ ಭಾಗೆ ಾ ಕೋವಾರಿ ದೇವರುಸೆಟ್ಟಿ ಆತನ ಅಳಯ ಕುದುರೆ ನೇಮಣಸೆಟ್ಟಿಗಳಿಗೆ ಭಾಗೆ ಾ ಅಡಿಯ-
- 10 ಂತ ಪಾಂಡಿಸೆಟ್ಟಿ ಆತನ ಅಳಯ ಸೆಟ್ಟಿ ಕಾಂತಣಸೆಟ್ಟಿಗಳಿಗೆ ಭಾಗೆ ಾ [ನ]ರೆಯ ಕಡಂಬುಸೆಟ್ಟಿ ಸೆಟ್ಟಿ ಮಹೇಶ್ವರಸೆಟ್ಟಿಗಳಿಗೆ ಭಾಗೆ ಾ ನಂದ ದೇವರುಸೆಟ್ಟಿ ಅವನ ಅಳಯ ಊಜೇ ಕಾಂತಣ್ಣ ಸೆಟ್ಟಿಗಳಿಗೆ ಭಾಗೆ ಾ ಕೊಂಡ] ಕಾಂತಣಸೆಟ್ಟಿಗೆ ಭಾಗೆ ಾ ಸಾಲಿಸ ಶಾಂತಿಸೆಟ್ಟಿಗೆ ಭಾಗೆ ಾ
- 11 ಬೆಂಗಡುಕದ ಹೊಸಬುಸೆಟ್ಟಿಗೆ ಭಾಗೆ ಾ ಒಂದು ಾ ಕುರಿಕಾರ ಚೌಂಡಿಸೆಟ್ಟಿಯ ಅಳಯ ಚಲುಟ ಕೋಟೇಶ್ವರಸೆಟ್ಟಿಗೆ ಭಾಗೆ ಾ ಕುತ್ಯಾಚ ಬಾಲಿದೇವಸೆಟ್ಟಿ ಅವನ ತಮ ಆಳ್ವ ದೇವರುಸೆಟ್ಟಿಗಳಿಗೆ ಭಾಗೆ ಾ ಸೆಟ್ಟಿ ಕೋಟೇಶ್ವರಸೆಟ್ಟಿ ಅವನ ಅಳಯ ಸುಳ್ಳ ಬ್ರಹ್ಮಸೆಟ್ಟಿಗಳಿಗೆ ಭಾಗೆ ಾ
- 12 ಅಮೇಚ ಕಾಂತುಸೆಟ್ಟಿತಿಗೆ ಭಾಗೆ ಾ ಬಾಣಸಿ ದೇವರುಸೆಟ್ಟಿಯ ಸೊಸೆ ಕಪೂರ್ನೇಸೆಟ್ಟಿತಿಗೆ ಭಾಗೆ ಾ ಭಂಡಾರಿ ನೇಮಣ್ಣ ಸೆಟ್ಟಿ ಚೆನ್ನಿ ಸೆಟ್ಟಿಯವರ ತಾಯಿ ಬಾಲೆ ಮುದ್ದು ಸೆಟ್ಟಿತಿಗೆ ಭಾಗೆ ಾ 1
- 13 ಹಿತ್ತಿಲ ಕುಂಡಿಸೆಟ್ಟಿಯ ಅಳಯಂದಿರು ಮೆಳ್ಳ ಪದುಮಿಸೆಟ್ಟಿ ಅವರ ತಮ ಸೆಟ್ಟಿ ದೇವರುಸೆಟ್ಟಿಗಳಿಗೆ ಭಾಗೆ ಾ ಹಿತ್ತಿಲ ಕುಂಡಿಸೆಟ್ಟಿಯ ಅಳಯ ಚಲುಟ ದೇವರುಸೆಟ್ಟಿಗೆ ಭಾಗೆ ಾ ಮುದ್ದು ಸೆಟ್ಟಿತಿಗೆ ಭಾಗೆ ಾ ಮಗ ಸೆಟ್ಟಿ ಮಾರ್ಕಂಡಸೆಟ್ಟಿಗೆ . . .
- 14 ಎಳಮೆಯ ನಾ[ನ]ರಂಗಸೆಟ್ಟಿಗೆ ಭಾಗೆ ಾ ಆಇರಿ ನಾರಣಸೆಟ್ಟಿಗೆ ಭಾಗೆ ಾ ನೋಟದ ಮಂಜಣ್ಣ ಸೆಟ್ಟಿಯ ಮಕ್ಕಳು ನೋಟದ ದೇವರುಸೆಟ್ಟಿ ನೋಟದ ಕೇಶವಸೆಟ್ಟಿಗಳಿಗೆ ಭಾಗೆ ಾ ತಮಿಸೆಟ್ಟಿಯ ಮಗ [ಮ]-ಲ್ಲ ಸೆಟ್ಟಿಗೆ ಭಾಗೆ ಾ ಉಳ್ಳರಿ ಕಾಂತಣ್ಣ ಸೆಟ್ಟಿಯ ಮಕ್ಕಳು ಉಳ್ಳರಿ ಬ್ರಹ್ಮಣ್ಣ ಸೆಟ್ಟಿ
- 15 ಉಳ್ಳರಿ ಅಲುಸೆಟ್ಟಿಗಳಿಗೆ ಭಾಗೆ ಾ ಸೆಟ್ಟಿ ಕೋಟಿಯಣ್ಣ ಸೆಟ್ಟಿಗೆ ಭಾಗೆ ಾ ಉಳ್ಳಿಯ ಪರದುಸೆಟ್ಟಿಯ ಅಳಯ ಪರ[ದು] ಬ್ರಹ್ಮಸೆಟ್ಟಿಗೆ ಭಾಗೆ ಾ [||]

## No. 198.

(A.R. No. 30 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಮತ್ಪರಮಗಂಭೀರಸ್ಯಾದ್ವಾದಾವೋಘಲಂಘನಂ | ಜೀಯಾ[ತ್\*] ತ್ರೈಲೋಕ್ಯನಾಥಸ್ಯ ಶಾಸನಂ ಜಿನಶಾಸನಂ || [೧ ||\*] ಒಪ್ಪುವೆ ತೌಳವದೇಶದೊ ಳಪ್ಪು[ಫ]ದು ಜಿನಧರ್ಮದಾಗರಂ ತಾನನ ಲೋ- [||\*] ಕಪ್ರಥಿತವಾಗಿ ಭವ್ಯಜನಪಿಯ ಮುರುವೈಭವಾನ್ವಿತಂ ವಂಶಪುರಂ || [೨ ||\*] ಅಲ್ಲಿಯ ಜಿನಾ-
- 2 ಲಯಂಗಳ ನೆಲ್ಲವ ನತಿಭಕ್ತಿಯಿಂದೆ ವಂದಿಪ ನಾನಂ [||\*] ಬುಲ್ಲಾಸ ಮೊದನೆ ಬಂದಂ ಪುಲ್ಲ ಶರಾ[ಗಾ]ರ ನಂಣಸಾಮಂತನೃಪಂ || [೩ ||\*] ಆತನ ಕೀರ್ತಿಹಾಗರಹಾರವಿನಿವ್ಯೂಲಮೂರ್ತಿ ವಿಕ್ರಮಂ ಶ್ರೀತನುಜಾತವೈರಿ ಗತಿವಿಸ್ತೆಯದಂ ಮತಿ ದೇವಮಂತ್ರಿ ಗಿಂ[||\*]ನೇತಕೆ ಮೂತು ಪಂಚಗು-

<sup>1</sup> There is a blank space for about twenty-five letters after this.

<sup>2</sup> There is a blank space for about eight syllables in the beginning of this line.

- 3 ರುಭಿಕೆ ಸುರೇಂದ್ರಗೆ ದಾನಸಿದ್ದು ಣಂ ಖ್ಯಾತಿಯನಾಂತ ಕರ್ನಗನೆ ಬಂಣಿಸಲರ್ಗ್ಗಳ ವೆಣಭೂಪನಂ ||  
[೪ ||\*] ಯಿಂತು ಧರಿತ್ರಿಯೊಳ್ಳೆಸರನಾಂತೆಸವಾ ಮು[ದಿ]ರಾಡಿ ಯೆಣಸಾಮಂತನೈಪಾಲಕಂ  
ತನಗೆ ಸಂತತಸೌಖ್ಯದ ವಾಂಛೆಯಿಂ ಕರಂ [||\*] ಸಂತಸಮಾಗೆ ತತ್ತು-
- 4 [ರದ ಸಾರ್ಥಜಿನೇಂ]ದ್ರಗೆ ಚಂದ್ರನಾಥಗಂ ಸಂತತಪೂಜೆಯಂ ಜಿನಮುನಿಲಂದ್ರಿ ಗಂನು ವಿನೂತದಾನಮಂ ||  
[೫ ||\*] ಸ್ವಾಂತಪಶುಧಿಯಿಂದೆಸಗಲೆಂದಿಳೆ ಬಾಪ್ಪೆನೆ ಕೊಟ್ಟ ನಾನಿಶಾಕಾಂತದಿವಾಕರಂ ಪರಮೆ-  
ವೈತ್ತಿಯ ನಾತ್ಮಜನಾಂತಮಧ್ಯದೊಳ್ [||\*] ಕಂತುಸದೈಕ್ಷಕಾಯ ವಿ-
- 5 [ರುಪಾಕ್ಷ ಸಮಾ]ಹ್ವಯ ರಾಯನಾಜ್ಞೆಯಿಂ ತಾಂ ತಳೆದಿಸ್ವ ವಿತ್ಯರಸಭೂವರಕಾಂತನರಾಜ್ಯಕಾಲ-  
ದೊಳ್ || [೬ ||\*] ಅದೆಂತೆಂದೊಡೆ [||\*] ಶಕವರ್ಷ ೧೩೪೮ ನೆಯ ಖರಸಂವತ್ಸರದ ಕಾರ್ತಿಕ ಶುದ್ಧ  
೫ ಗುರುವಾರದಲು ಚಾರುಕೀರ್ತಿ ಸಂಹಿತದೇವರುಗಳ ನಿರೂಪದಿಂದೆ ಬಿ-
- 6 ದಿರೆಯನಗರದ ಯೆಂಟು ಪ್ರಜಿಸೆಟ್ಟಿಕಾರರು ನಾಲ್ವರು ಯೆಳಮೆಗಳೊಳಗಾದ ಸಮಸ್ತ ಹಲರ ಅನುಮತಿ-  
ಯಿಂದೆ ಬಾರಕೂರಸ್ಥಳದ ಮುದುರಾಜಿಯ ಹೂಸಬು ಸಾಮಂತಹೆಗ್ಗೆಡೆಯರ ಮೊಂಪುಗಳು  
ಬೆಂವುಕ್ಕುಸಂತತ್ತಿಯರ ಮಗಳ-
- 7 ಹ ಚೆನ್ನಕ್ಕುಬಾಣಂತಿಯರ ಮಗ ಅಂಣಸಾಮಂತಹೆಗ್ಗೆಡೆಯರು ತನ ತಂಮಂದಿರು ಚೋಕಿಸಾಮಂತರು  
ತಿರುಮಸಾಮಂತರು ನಾಲ್ವರ ಅಯಿನೂರುಸಾವಿರದವರ ವೊಡಂಬಡಿಕೆಯಿಂದೆ ಅರಸಂಣಹೆಗ್ಗೆಡೆ-  
ಯರು ವಿಧೈಬುದ್ಧಿಯ ಕಲಿಸಿದ್ಡೆ ಟಿಂದಲೂ ತನಗೆ ಸ್ವರ್ಗ್ಗ-
- 8 ಪವರ್ಗ್ಗಪ್ರಾಪ್ತಿ ನಿಮಿತ್ತವಾಗಿ ಮಂಗಲೂರ ಸ್ಥಳದ ಬಿದಿರೆಯ ಧನಾಯಕರಬಸ್ತಿಯ ಚಂಡೋಗ್ರಪಾರ್ಶ್ವ-  
ನಾಥನ ಸಂನಿಧಿಯಲ್ಲಿ ನಿತ್ಯದಲ್ಲಿ ನಡವ ಸಿದ್ಧಚಕ್ರಾರಾಧನೆ ರತ್ನಮಾಲೆಯ ಪೂಜೆ ತ್ರಿಭುವನ-  
ಚೂಡಾಮಣಿಯೆಂಬ ಚೈತ್ರಾಲಯದ ಶ್ರೀಚಂದ್ರಪ್ರಭಾವ್ಯಮಿಯ ಸಂನಿಧಿಯ-
- 9 ಲ್ಲಿ ನಿತ್ಯದಲ್ಲಿ ನಡವ ಪಂಚಾಮೃತಾಭಿಷೇಕಾಪ್ಪವಿಧಾಚ್ಚನೆ ಕಾರ್ತಿಕ ಶುದ್ಧ ೧ ಅಭಿಷೇಕ ಪ್ರತಿ-  
ಮಾಸದಲು ಅಯ್ದನೆಯಲ್ಲಿ ನಡವ ವಾರಂ ಶಾಸ್ತ್ರದಾನ ಯೆಂಬಿವಕ್ಕೆ ಯೆಡೆಮಾಡಿಯ ಸೀಮೆ-  
ಯೊಳು ಚಂಡೋಗ್ರಪಾರ್ಶ್ವತೀರ್ಥಕರ ಚಂದ್ರಪ್ರಭಾವ್ಯಮಿಯ ಮುಂ-
- 10 ದೆ ಹಿಂಗೋದಕಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ ಕೊಟ್ಟ ವೈತ್ತಿಯ ವಿವರ [||\*] ಮಣಿಕೆಯ ಗುಯಲ ಬೀರಣಕ-  
ಬೆಯ ಲಕುಮಸಾಣಿ ಕೊಡುವ ಗೇಣಿ ಅಕ್ಕಿ ಹಾನೆ ೪೦ ಅ ಲೆಕ್ಕದ ಮೂಡೆ ೪೬ ಕೊಕ್ಕು ಬೆಟ್ಟಿನ  
ತಿರುಮಡಹ ಕೊಡುವ ಗೇಣಿ ಯಕ್ಕಿ ಮೂಡೆ ೨೫ ಗುಳಿಂಚಿಯ ಬಯಲಲು ಬೀರಣ ಕೊಂಜ ಕೊ-
- 11 ಡುವ ಗೇಣಿ ಅಕ್ಕಿ ಮೂಡೆ ೨೩ ನೆಯ ಬಿಳಿರಾಮ ಬಿತ್ತುವ ಬಯಲುಗಳ ಗೇಣಿ ಅಕ್ಕಿ ಮೂಡೆ ೧೦  
ಅಂತು ಮೂ ೧೦೪ ಮೂಡೆ ಅಕ್ಕಿಯ ಧರ್ಮವನು ಆಚಂದ್ರಾಕ್ಷಿಸ್ಥಾಯಿಯಾಗಿ ಮಾಡಿ ಬಹಳದ  
ಪುಣ್ಯವನು ಕೀರ್ತಿಯನು ವುಪಾಚ್ಚಿಸಿಕೊಂಡರು [||\*] ಯಿ ಧರ್ಮವನು ಅಖಂಡಿತವಾಗಿ ನಡಸಿ-
- 12 ಕೊಡುವಂಥವರು ಹಲರು ಸೆಟ್ಟಿಕಾರರು [||\*] ಯಿ ಧರ್ಮಶಾಸನಕ್ಕೆ ಅಳುಪಿದಂಥವರು ವು[ಚ್ಚ]ಂತ-  
ಗಿರಿಯಲ್ಲಿ ಸಾವಿರ ಜಿನಬಿಂಬವ ನಳದ ದೋಷಕ್ಕೆ ಹೋದರು [||\*] ವಾರಣಾಶಿಯಲ್ಲಿ ಸಾವಿರ ಕುಲಿ-  
ಯನು ವಧಿಸಿದ ದೋಷಕ್ಕೆ ಹೋದರು [||\*] ಅಳುಪಬೇಕೆಂದು ನೆನದವರು ಯಿ ಭೂಮಿಯು-
- 13 [ಳ್ಳ]ಕಾಲಕ್ಕೆ ನರಕದುಖವ ನುಂಬಿರು [||\*] ಯಂತೀ ಶಾಸನದ ವಕ್ಕು ವಣಿಯ ಅಂಣ ಸಾಮಂತಹೆಗ್ಗೆ-  
ಡೆಯರ ಸೇನಬವ ದೇವರಸರ ಬರಹ | ಸ್ವದತ್ತಂ ಪರದತ್ತಂ ನಾ ಯೋ ಹರೇಚ್ಚ ವಸುಂಧರಾಂ |  
ಷಷ್ಟಿಂ ವರ್ಷಸಹಸ್ರಾಣಿ ವಿಷ್ಣಯಾಂ ಜಾಯತೇ ಕ್ರಮಿಃ || ಮಂಗಳ ಮಹಾಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ [||\*]  
ವರ್ಧತಾಂ ಜೈನಶಾಸನಂ [||\*]

No. 199.

(A.R. No. 31 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಮತ್ಪರಮಗಂಭೀರಸ್ಯಾದ್ವಾದಾವೋಘಲಾಂಛನಂ | ಜೀಯಾತ್ತ್ಯಲೋಕೈನಾಥಸ್ಯ ಶಾಸನಂ ಜಿನಶಾ-  
ಸನಂ || ಸ್ವಸ್ತಿ [||\*] ಶ್ರೀಶಕವರ್ಷ ೧೪೦೯ ನೆಯ ಪರಾಭವ ಸಂವತ್ಸರದ ಕಾರ್ತಿಕ ಶುದ್ಧ ಪಾಡ್ಯ  
ಆದಿತ್ಯನಾರದಲ್ಲೂ ತ್ರಿಭುವನಚೂಡಾಮಣಿ ಎಂಬ ಚೈತ್ರಾಲಯ-

- 2 [ದ ಕೆ]ಳಗಣ ನೆಲೆಯ ಭವಂತಿಯ ಪಶ್ಚಿಮದಿಕ್ಕಿನಲೂ ಪಂಡಿತದೇವರ ನಿರೂಪ ಹಲರು ಸೆಟ್ಟಿಕಾರರ ಅನುಜ್ಞೆಯಿಂ ಕೊತ್ತೊಂಪಳ ಬಳಯ ಚಾಟ ಗುಂಮಟಸೆಟ್ಟಿ ತನ ತಮ್ಮ ಬಿರುಮುಸೆಟ್ಟಿಯವರು ಯಿರಿಸಿದ ದೇಹಾರಕ್ಕೆ ಕಲ್ಲಂಬೆಟ್ಟಿನಲೂ ಪಾರಿಶ್ವದೇವರ ದೇವಸ್ವದಲೂ ಬಡಗಣ ಕೆಚಿಯ
- 3 ಕೆಳಗಣ ಹೊಸ ಗದ್ದೆಗಳು ೧ ಯೆರಡ ಉನುಭ[ವ\*]ದಿಂದ ನಿತ್ಯನೈವೇದ್ಯದೇವಪೂಜೆಯೂ ಆಚಂದ್ರಾ- ಕ್ಷ್ಯಸ್ಮಾಯಿಯಾಗಿ ನಡವಹಾಂಗೆ ಮಾಡಿ ಕೊಟ್ಟ ಧರ್ಮಶಾಸನ [\*] ವರ್ಧತಾಂ ಜೈನಶಾಸನಂ ||

**No. 200.**

(A.R. No. 32 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಮತ್ಪರಮಗಂಭೀರಂ ಸ್ಯಾದ್ವಾದಾವೋಘಲಾಂಛನಂ | ಜೀಯಾ[ತೆ\*] [ತೈ]ಲೋಕ್ಯನಾಥಸ್ಯ ಶಾಸನಂ  
2 ಜಿನಶಾಸನಂ || ಸ್ಯೆಸ್ತಿ [\*] ಶ್ರೀಶಕವರ್ಷ ೧೩೧೨ ನೆಯ ವಿಕ್ರಮ ಸಂವತ್ಸರದ ಫಾಲ್ಗುನ ಶು ೧ ಲು  
ತ್ರಿಭುವನಚೂಡತಮಣಿಯೆಂಬ ಚೈತ್ರಾಲಯ-
- 3 ದ ಚಂದ್ರನಾಥಸ್ವಾಮಿಗಳಿಗೆ ವಂದ್ಯಾಕ್ಷ ದ ನೈವೇದ್ಯವನು ಪಂಡಿತದೇವರುಗಳ ನಿರೂಪದಿಂದಲು ಸೆಟ್ಟಿ-  
ಕಾರರ ಹಲರು ಬುದ್ಧಿಯಿಂದಲು ಪು-
- 4 ಶಿ[ಸೆಟ್ಟಿ]ಯ ಬಳಯ ಎ[ಡ ಬಿಮ್ಮು]ಸೆಟ್ಟಿಯ ಅಳಯಂದಿರು ವೋಣೆ ನೇಮಣಸೆಟ್ಟಿ ಆತನ ತಂಗಿ-  
ಯರು ದಂತ್ರಿ ಮಾಣಿಕಸೆಟ್ಟಿ ಆಳ್ಯ ಬಿಮ್ಮುಕಸೆಟ್ಟಿ ಹಾಲಧಾರಿಸಿ<sup>1</sup>

**No. 201.**

(A.R. No. 32-A of 1901).

IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಸರ್ವಧಾರಿ ಸಂವತ್ಸರದ ಮಾಘ ಶು ೧ ಲು ಕೆಳಗಣ ನೆಲೆಯ ಚಂದ್ರನಾಥಸ್ವಾಮಿಗಳ ನಿತ್ಯಕಾಲಧಾ-  
ರಗೆ ಆರಗ-
- 2 ದ ಸಾಂತಿಸೆಟ್ಟಿ ಮಾಣಿಕಸೆಟ್ಟಿಯರ ಸೊಸೆ ಮುನಿಯಕ್ಕಗಳು ಕೊಟ್ಟ ವರಹ ಗ ೩೦ ನು ಕೊಟ್ಟು  
ಪುಣ್ಯವನು ವ್ರತಾರ್ಜಿಸಿಕೊಂಡರು ಶ್ರೀ [||\*]

**No. 202.**

(A.R. No. 33 of 1901).

IN THE SAME PLACE, LEFT OF ENTRANCE.

- 1 ಶ್ರೀ ಚಂದ್ರನಾಥಾಯ ನಮಃ || ಶ್ರೀಮತ್ಪರಮಗಂಭೀರಂ ಸ್ಯಾದ್ವಾದಾವೋಘಲಾಂಛನಂ ಜೀಯಾ ತೈ-  
ಲೋಕ್ಯನಾಥಸ್ಯ ಶಾಸನಂ ಜಿನಶಾಸನಂ || [೧ ||\*] ಶ್ರೀಮನ್ನಾ ಗೇಂದ್ರವೈಂ-
- 2 ದಾರಕಪತಿನತಕೋಟೀರಮಾಣಿಕ್ಯರೋಚಿಸ್ತೋಮಶ್ರೀಪಾಡಪದ್ಮಂ ದುರಘತಿಮಿರಮಾರ್ತುಂಡನಾನಂತ-  
ಬೋಧಂ [\*] ಕಾವೋಗ್ರಾಹಿಪ್ರಮದ್ಧಿಪ್ರಬಲಬಲಖಗಾಧೀಶ್ವರಂ ಮುಕ್ತಿಲಕ್ಷ್ಮೀಪ್ರೇಮಂ ಶ್ರೀ-  
3 ಚಂದ್ರನಾಥಂ ಕೊಡುಗಭಿಮತಮಂ ಭೈರವಕ್ಷ್ಮಾಪಗಂದಂ || [೨ ||\*] ಸುರಪುರದಂದಮಾಯ್ ನಿಮಿಷಾಳ-  
ಗಳಂ ವರಶಂಖಚಕ್ರದಿಂ ಹರಿಯಕರಂಗಳಂತಪಿ ಲವಾಹಿನಿಸಂಗಮದಿಂದ ಭೂವರೇ [\*]-
- 4 ಶ್ವರನ ನಿವಾಸದಂತುರುವಿಷಾಕರವಾದುದು ದಿಂ ದಿಂ ದ್ರವಂದಿರಮನೆ ಪೋಲ್ತುದೀ ಲವಣವಾರಿಧಿ ಯೆಂ-  
ದನೆಲಿನ ಬಣ್ಣಿಸೆಂ || [೩ ||\*] ಅಂಭೋನಿಧಿಸರಸಿಯನಡುವೆಂಬುಜಮಿಪ್ಪಂತಿಸವೆ ಜಂಬೂದ್ವೀಪ-  
ಪಂ [\*] ಪೋ-
- 5 ಂಬೆಟ್ಟಂ ಕರ್ಣಿಕೆ ತಾನೆಂಬು ತೆಸದಿಪ್ಪುದಾದಮ[ದ]ನೇ ವೋಗಳೈಂ || [೪ ||\*] ಆ ಸುರಗಿರಿಯಿಂ  
ತೆಂಕಲಬ್ಬಸುರಮೆಸೆಗುಂ ಧರಿತ್ರಿ ಭರತಾಖ್ಯತೆಯಿಂ [\*] ಕಾಸಾರಾಡಿಗಳಂ ತುಳುದೇಶಂ ಕಡುರಯ್ಯೆ-  
ಮಾ-
- 6 ದುದಾ ಭರತದೊಳಂ || [೫ ||\*] ತುಳುದೇಶಕ್ಕೆ ವಿಶಿಷ್ಟಮುಪ್ಪು ನಗರಂ ಶ್ರೀವೇಣುನಾಮಂ ಪುರಂ ವಿಲಸೆ-  
ಚ್ಚೈ)ಜಿನಧರ್ಮಮಾರ್ಗರತರಿಂ ಸತ್ಪಾತ್ರದಾನಂಗಳಂ [\*] ನಲವಿಂ ಮಾಳ್ವ ಸುಭಿವ್ಯರಿಂ ಜಿನ-  
ಕಥಾಳಾಸಂಗಳ-

<sup>1</sup> This inscription is left unfinished.



- 7 ಂ ಸಾಧುಸಂಕುಳದಿಂ ಕೇಳೈ ಸುಶೀಲಸತ್ಪುರುಷರಿಂ ದೊಪ್ಪಿವ್ವುದಂತಾವುರಂ || [೬ ||\*] ಪರಪುರುಷಾರ್ಥ-  
ಕಾರಿಗಳುದಾರವಿನೋದರು ದಾನಶೀಲರುಂ ಗುರುಜನಭಕ್ತರುಂ ಕವಿಜನಸ್ತುತರೂಚ್ಚಿತ್ತಕೀರ್ತಿಕಾ-
- 8 ಂತರುಂ [1\*] ಪರಮದಯಾಪರಪುರಂತಾಚರಣಚ್ಚಿತ್ತನಮಾಗ್ಗದೀಪಕದ್ಧರೆಯೊಳದೇನ ಬಣ್ಣಿಪೆನು  
ವೇಣುಪುರಸ್ಥಮಹಾಜನಂಗಳಂ || [೭ ||\*] ಅವರ ಗುರುಗಳಾರಂದೊಡೆ || ನತನೃಪಮಕುಟಮಣಿ-  
ಪ್ರಾಚ್ಚಿತ್ತಪದ-
- 9 ಯುಗನಖಿಲಶಾಸ್ತ್ರಪರಿಣತ[ನ]ತನು[1\*]ವ್ರತತಿಲವಿತ್ರಂ ಶೀಲೋನ್ನ ತ ನಭಿನವಚಾರುಕೀರ್ತಿಪಂಡಿತಮು-  
ನಿಪಂ || [೮ ||\*] ವರಶೀಲೋಪೇತವಾಕ್ಯಂದ್ರಿಕೆ ಪಸರಿಸೆ ಭವತ್ಯವಳಯಚ್ಚಿತ್ತಿ ಪ್ರಸ್ತರದೊಳ್ತತ್ಪು-  
ರ್ಶನೋದ್ರೇಕದಿನೊಸರ್ದೊ-
- 10 ರಸಾಸಾರದಿಂ ಪೆಚ್ಚಿ ಧರ್ಮಾಂ[1\*]ಕುರಗಳ್ವುಗ್ಗೂಪವೆಗ್ಗೂದ್ರವಸುಖಫಲಸಂಘಾತದೊಳ್ಯಾಡೆ  
ನೋಡಿ ಧರೆಯೆಲ್ಲಂ ಕೀರ್ತಿಸತ್ಯೀರ್ತಿಯನುತೆ ತಳೆದಂ ಪಂಡಿತಾಚಾರ್ಯವಯ್ಯಂ || [೯ ||\*]  
ಶ್ರೀಮದ್ರಾಯರಾ-
- 11 ಜಗುರು ಮಂಡಲಾಚಾರ್ಯ ಮಹಾವಾದವಾದೀಶ್ವರ ರಾಯವಾದಿಪಿತಾಮಹ ಸಕಲವಿದ್ಯಜ್ಞನಚಕ್ರ-  
ವರ್ತಿಗಳುಮೆಪ್ಪ ಶ್ರೀಮದಭಿನವಚಾರುಕೀರ್ತಿಪಂಡಿತದೇವರುಗಳ ಪ್ರಿಯಶಿಷ್ಯರುಂ ಸ್ವಗ್ಗೂಪವ-
- 12 ಗ್ಗನಿಶೈ ಶ್ರೇಣೀಭೂತನೂತನಪುರಾತನಚೈತ್ಯಾಲಯನಿವ್ಯಾಪಣೋದ್ಧರಣಪರಿಣತಾಂತಕರಣರುಂ ಆ-  
ಹಾರಾ[ಭ]ಯಭೈಷಜ್ಯಶಾಸ್ತ್ರದಾನದತ್ತವಧಾನರುಂ ಸಮ್ಯಕ್ತ್ವಾದ್ಯನೇಕಗುಣಗ-
- 13 ಣಾಲಂಕೃತರುಮೆಪ್ಪ ಬಿದಿರೆಯನಗರದ ಯೆಂಟುಪ್ರಜೆಸೆಟ್ಟಿ ಕಾಱರು ನಾಲ್ವರು ಎಳಮೆಗಳೊಳಗಾದ ಸಮ-  
ಸ್ತಹಲರು || ಶರನಿಧಿವೇಷ್ಟಿಸಿದ್ಧ ಸಕಳೋರ್ವಿಯ ನಾಳ್ವ ನತಿಪ್ರತಾಪದಿಂ ತುರುಕಮಹಾಹಯ-  
ಪ್ರಬಲಸೈನ್ಯವಿದಾರಿ ಮತಂಗರಾಜ-
- 14 ಸಿಂ[1\*]ಧಾರವರಕೋಟಿಮದ್ದ ನಮ್ಯಗೇಶ್ವರನಂಧನರೇಂದ್ರಸೈನ್ಯಸಾಗರಕಳಶೋದ್ಭವಂ ವಿಜಯರಾಯತ-  
ನೂಭವದೇವಭೂವರಂ || [೧೦ ||\*] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀಮದ್ರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಅಶ್ವಪತಿಗಜಪತಿ  
ನರಪತಿಮೂವರುರಾಯರಗಂಡ ಪೂರ್ವದಕ್ಷಿಣ-
- 15 ಪಶ್ಚಿಮಸಮುದ್ರಾಧಿಪತಿ ಗಜಬೇಂಟಿಕಾಱ ಶ್ರೀಮದ್ದೇವರಾಯಮಹಾರಾಯ ರಾಜ್ಯಾಭ್ಯುದಯ ಶಕನೃಪ-  
ಕಾಲ ೧೩೫೧ ನೆಯ ಸೌಮ್ಯ ಸಂವತ್ಸರದ ಮಾಘ ಸುದ್ಧ ಪಂಚಮಿ ಗುರುವಾರದಲು ತ್ರಿಭುವನಚೂ-  
ಡಾಮಣಿಯೆಂಬ ಮಹಾಚೈತ್ಯಾಲ-
- 16 ಯಮಂ ಪ್ರಾರಂಭಿಸಿ ಮತ್ತಂ ಸಕಲಜನಾನಂದಕಾರಿಯು ಮತ್ಯಾಶ್ಚರ್ಯಕರಮುಮಪ್ಪಂತು ಮಾಡಿಸಿದ  
ರಾ ಮಹಾಚೈತ್ಯಾಲಯ ಮೆಂದಿದ್ದುದೆಂದೊಡೆ || ಸುರಪತಿಗಂಜಿ ರೋಹಣನಗಂ ಮಣಿವೊಕ್ಕಾದೊ  
ಮೇಣ್ಡಶಾಸ್ತ್ರಗಳ್ಳರದೆ ಹರಾವ್ರಿ ಬಂದು ನೆಲ-
- 17 ಸಿತೊ ಕುಬೇರನು ದೈತ್ಯಭೀತಿಯಿಂ ದಿರಿಸಿದ ತನ್ನ ಪುಷ್ಪಕಮದಲ್ಲದೊಡಿತು ವಿಚಿತ್ರಕೂಟದಿಂ ಕರ-  
ಚೆಲುವಾದ ಚಂದ್ರಜಿನಮಂದಿರಮಂ ಪೊಗಳಲೈ ಬಕ್ಕು[೯]ಮೇ || [೧೧ ||\*] ಮತ್ತಮಾ ಬಿದಿರೆಯ  
ಹಲ ರಾ ತ್ರಿಭುವನಚೂಡಾಮಣಿಚೈತ್ಯಾಲಯಕ್ಕೆ ಶ್ರೀಚಂದ್ರ-
- 18 ಪ್ರಭತಿರ್ತ್ಯಂಕರರ ಪರಮೌದಾರಿಕಾಂಗಪ್ರತಿಬಿಂಬಮಂ ಕಂಚಿನಿಂ ಕರಚೆಲುವಾಗಿ ಮಾಡಿಸಿ ಶಕವರುಷ<sup>1</sup>  
ಪರವೋತ್ಸವದಿಂ ಪ್ರತಿಷ್ಠೆಯೆಂ ಮಾಡಿಸಿ ಮೂಱುನೆ-
- 19 ಲೆಗಳಲ್ಲಿ ಪೂಜಾಮಹೋತ್ಸವಮಂ ಮಾಡಿಸುತ್ತ ಸಾಗಾರಧರ್ಮನಿರತರಾಗಿದ್ದರಿತ್ತಲೂ || ತುಳು  
ದೇಶಮೆಂಬಕಾಂತೆಯ ವಿಲಸನ್ಮುಖಕಮಲಕೆಸವ ತಿಲಕಮೆನಿವಪ್ಪ[1\*] ಚೆಲುವಂ ತಳೆದುದು ನೋಡ-  
ಲ್ಕಿಯೊಳಗೀ ನಗಿರರಾಜ್ಯಮತನು ನಿವಾಸಂ || [೧೨ ||\*] ಸರ-
- 20 ದಿಂ ಪುಷ್ಕರದಿಂ ಸರಿ[ತ್\*]ಪ್ರತಿಯಿಂ ಮಾಕಂದಚೆಂದೆಂಗಿನಿಂ ಪರಪುಷ್ಕಭ್ರಮರಂಗಳಂ ಕಳಮೆಸತ್ಯದಾ-  
ರಸಂಘಾತದಿಂ [1\*] ಗಿರಿಯಿಂ ನಿಜ್ಜ್ಞರದಿಂ ಮಡಂಬಕುಲದಿಂ ಖೇಡಂಗಳಂ ಖರ್ವಡೋತ್ಕರದಿಂ  
ಗ್ರಾಮದಿದೇಸವೊಪ್ಪುಗು ನಗಿರ್ತ್ತನೆಂಬ ಸನ್ನಾಮದಿಂ || [೧೩ ||\*] ಅ-
- 21 ಂತಸವ ನಗಿರರಾಜ್ಯದ ಮಧ್ಯಪ್ರದೇಶದೊಳೊ || ಬಳಸಿದೊಪ್ಪುವ ನಂದನಾವಳಿಗಳಂ ಕಾಸಾರ ನಿರೇಜ-  
ದಿಂ ಕಳಧೌತೋಜ್ವಲಸಾಲಕೊತ್ತಳಗಳಂ ದಟ್ಟಾಲಹಾಲಂಗಳಂ [1\*] ವಿಲಸದೊಪ್ಪುರದಿಂ ಸುಹ-  
ಮ್ಯಚಯದಿಂ ಶ್ರೀಜೈನಗೇಹಂಗಳಂ ಚೆಲುವಂ ತಾಳ್ವದೆ ಗೇರಸೊಪ್ಪ-

<sup>1</sup> There is a blank space for about twenty syllables after this letter.

- 22 ಯನಣಂ ಕೊಂಡತಡೆ ಲಾಬ್ಬಿಲ್ಲಗೇ || [೧೪ ||\*] ಶ್ರೀಜಿನರಾಜ ಪೂಜಿಯನೆ ಮಾಡುವ ಭಕ್ತಿ ಮುನೀಂದ್ರೆ-  
ಪಾದಪಂಕಜದ ಸೇವೆಯೆ ನಲಿದು ಮಾಡುವ ಶಕ್ತಿ ಜಿನಾಗಮಗಳಂ [1\*] ಬಾಜಿಸೆ ಕೇಳ್ಯೆ ಯುಕ್ತೆ  
ನಿಜವಿತ್ತದಿ ನುತ ಮಪಾತ್ರದಾನವಿತ್ತಾ ಜಸವೆತ್ತರಾಪುರದ ಭವ್ಯಜನಂಗಳದೇಂ ಕೃತಾರ್ಥರೋ ||  
[೧೫ ||] ಅಂ-
- 23 ತೆಸವ ಗೇರಸೊಪ್ಪೆಯ ಸಂತೋಸದಿ(ಂ) ಪಾಲಿಸುತ್ತೆ ವಿದ್ವಜ್ಜನಕಂ [1\*] ಚಿಂತಾಮಣಿಸತ್ತೀತ್ತಿಗೆ ಕಾಂ-  
ತಂ ಭೈರವನೈಂದ್ರೆ ನೊಪ್ಪಿದ ನನಿಕಂ || [೧೬||\*] ಆತನನೈಯ ಮೆಂತೆಂದೊಡೆ || ಮಲವರಗಂಡರಂ  
ಕಲಿಮುಖಾಂಬುಜಹಸ್ತ ರನೇಕಭೂಪರುಂ ಸೆಲೆ ನಗಿ ರಾಳ್ವ ಪೋದ ರವರಿಂ ಬಳಿಯಂ ಕ-
- 24 ಲಿಹೊನ್ನ ಭೂಪಗಾ[1\*]ದಳಿಯ ನುದಾರಮೇರುವರ ಕಾಮನೈಸಂ ಗನುಜನ್ಮಮಂಗಭೂತಿಲಕ ನಗಣ್ಯಪು-  
ಣ್ಯನಿಧಿ-  
ಗಾದೆಳೆಯಂ ನುತಹೈವಭೂವರಂ || [೧೭ ||\*] ಭೂಮಿನುತಹೈವನೈಸಂ ಪ್ರೇಮದ ಜಾಮಾತ್ರ ಮಂಗ-  
ರಾಜಧರೇಶಂ [1\*] ಗೀಮಹಿಯೊ ಆಳಿಯ ನನಿಸಂ ಸೋಮಾಂಶುಯಶ[೩]ಪ್ರಭಾ-
- 25 ಸಿ ಕೇಶವರಾಜಂ || [೧೮ ||\*] ಆತಂ ಗಳಿಯಂ ಭುವನಖ್ಯಾತಂ ಸಂಗಮನೈಪಾಲ ನವನ ಸಹೋದರಿ [1\*]  
ನೀತಿಯುತೆ ರೂಪವತಿಯುಂ ಭೂತಳದೊಳು ಪೆಸರಿನಿಂದೆ ಲಕ್ಷ್ಮೀಮತಿಯುಂ || [೧೯ ||\*] ಧರ-  
ಯೊಳುಚಂದ್ರಗುತ್ತಿಯ ಮಹಾವರಕಂಪಣದಲ್ಲೆ ಶೋಭಿವೆ ತುರುತರನಂದನಾಳಸರಪುಷ್ಕರದಿ-
- 26 ಂ ವರಕಯ್ಯಾಲಂಗಳಂ [1\*] ಪರಿಧಿಯಿ ಗೋಪುರಾನೈತ ಮಹಾಲಯದಿಂ ಜಿನಮಂದಿರಂಗಳಂ ಕರಚೆಲು-  
ನಾಗಿ ತೋರ್ಪು ನಗರಂ ತಿಳುವಳ್ಳಿಯನಿಕ್ಕು ನಾಮದಿಂ || [೨೦ ||\*] ಅಂತಾ ತಿಳುವಳ್ಳಿಪುರವರಾಧೀ-  
ಶ್ವರಂ ಗಡಿಯಂಕಸಿಂಹ ಭುಜಬಲಭೀಮನಪ್ಪೆ ಭೈರವಭೂಪ ನಾತನ ಸಹೋದರಂ ತಾ-
- 27 ಯಪ್ಪರಸೆ ನಾತಂಗಾ ಲಕ್ಷ್ಮೀಮತಿದೇವಿಯೆಂ ವಿವಾಹವಿಧಿಯಿಂ ಕೊಡಲಾ ತಾಯಸ್ವಭೂಪಾಲಂಗೆಂ  
ಲಕ್ಷ್ಮೀಮತಿದೇವಿಗಂ ಭೈರವಭೂಪಾಲನುಂ ಚಿಕ್ಕಭೈರರಸನುಂ ತಿಪ್ಪರಸನುಂ [ಅ]ಂಬಿರಾಯನುಂ  
ಕೇಶವದೇವಿ ಸಿರಿಮರಸಿಯೆಂ ಬಸತ್ಯ ರಾಡ ರವಣೊಳು ಭೈರವಮಹೀಪಾಲಂ-
- 28 ಗೆ ಸಂಗಮನೈಪಾಲಂ ನಿಜಕುಮಾರಿ ಮಾಣಿಕದೇವಿಯೆಂ ವಿವಾಹಂ ಮಾಡಿಕುಚೆ ಮತ್ತಮಾ ತಾಯಪ್ಪರಸೆಂ  
ತನ್ನ ಸಹೋದರಿ ಬೊಂಮರಸಿಯ ಕುಮಾರಿ ರೂಪುಲಾವಣ್ಯದಿಂ ಚೆಲುವೆಯಾಗಿದ್ದೆ ನಾಗಲದೇವಿ-  
ಯಂ ಮೊಂಗಲೋತ್ತರಾದಿಂ ಕುಡಲಾ ಭೈರವಮಹೀಪಾ-
- 29 ಲಂ ಮಾಣಿಕಮಹಾದೇವಿ ನಾಗಲದೇವಿಯೆಂಬ ಪಟ್ಟಮಹಾದೇವಿಯೆರಿಂ ದನೇಕಾಂತಪುರಪುರಂಧ್ರಿಯೆ-  
ರೊಳ್ಳೂಡಿ ನಿಜರಾಜ್ಯಭಾರ[ಧು]ರಂಧರನಾಗಿ ಸುಖಸಂಕಥಾವಿನೋದದಿಂ ರಾಜ್ಯಂಗೆಯ್ಯುತ್ತಿದ್ದೆ ನಾ-  
ತನ ಸ್ತ್ರೀಯೆರ ಗುಣಂಗಳೆಂತೆಂದೊಡೆ || ಭಾರತಿ ಯಂದದಿಂದ ಕಳೆ-
- 30 ಯೊಳ್ಜನಕಾತ್ಮಜೆಯೆಂ ಪತಿವ್ರತಾಚಾರದಿ ಪೋಲ್ತುಳು ಗುರುಸದಾಂಬುಜಭಕ್ತಿಗೆ ರುಗ್ಗಿಣೀಸಮಂ [1\*]  
ವಾರಿಜನಾಭನಾತ್ಮಜಿನ ನಾರಿಗೆ ರೂಪು ಸಮಾನ ವೆಂದು ಕೈವಾರಿಸುತಿರ್ಪುರಂ ನಲಿರು ಮಾಣಿಕದೇ-  
ವಿಯನುಂ ನಿರಂತರಂ || [೨೧ ||\*] ದ್ವಿಗುಣಂ [೦] ಭಾರತಿಯಿಂದೆ ಸ[ತ್ಯ]ಳೆಯೊಳಂ ಸೌಭಾಗ್ಯದಿಂ ಗಾ-
- 31 ರಿಯಿಂ ತ್ರಿಗುಣಂ ಸಚ್ಚರಿತಕ್ಕೆ ರೇವತಿಯೊಳಂ ಚಾತುರ್ಗುಣಂ ದೇವಪೂ[1\*]ಜೆಗೆ ಮಿಂದ್ರಾಣಿಗೆ ತಾನ-  
ದೈವಡಿ ಸುಗಿಲ್ಲತಪ್ಪತ್ರದಾನಕ್ಕು ಮಾವಗೆ ಸಾದ್ರೈಶ್ವರ ಕಾಣೆ ನಾನಿಳೆಯೊಳಂ ಶ್ರೀನಾಗಲದೇವಿಗಂ ||  
[೨೨ ||\*] ದಶರಥ ನಾಬಲಾಚ್ಯುತರಂಪಡದಂತಿರೆ ಪಾಂಡುರಾಜನಂದಸದಳ ಭೀಮ ಫಲ್ಲು ಣರನುಂಪ-
- 32 ಡದಂತಿರೆ ಭೈರವೇಂದ್ರನುಂ [1\*] ಕಶಿರವಿಯನ್ನ ರಪ್ಪವರ ಸಂಗಮನಂ ಗುರುರಾಯನೆಂಬರಂ ಪೆಸರ್ವೆಡೆದಾ  
ತನೊಭವರ ತಾಂ ಪಡೆದಿದ್ದೆ ನತಿಪ್ರವೋದದಿಂ || [೨೩ ||\*] ಅಂತಾ ಪುತ್ರಮಿತ್ರಕಳತ್ರಗುರುಜನ-  
ಬಂಧುಜನದೊಳ್ಳೂಡಿ ಸುಖದಿಂದಿ<sup>1</sup> ದ್ವ ಭೈರವೇಂದ್ರನ ಪ್ರತಾಪಮೆಂತೆಂದೊಡೆ || ಕಡಲು-  
ಱೆತು-
- 33 ಳ್ಳೆ ದಿಕ್ಕತಿಗಳಳ್ಳೆ ದಿಶಾಗಜಮುಳ್ಳೆ ಭೂತಳಂ ಜಡಿಯೆ ಕುಲಾಚಲಂ ಕಡೆಯೆ ವೈರಿನೈಪಾಲರ ಹೃದ್ಯ-  
ಟಂಗಳಂ [1\*] ತೊಡೆಯೆ ಧಡಂಧಡಂದಡದಡೆಂದುದು ಭೂರಿಗರ್ಭೀರಭೇರಿ ಧೀಂಕಿಡೆ ವಿಜಯಪ್ರಯಾ-  
ಣದೊಳು ಭೈರವಭೂವರನೇಂ ಪ್ರತಾಪಿಯೋ || [೨೪ ||\*] ಆರಿಭೂಪಾಲರ ದೇಶಮಂ-
- 34 ಂ ನಗರಮಂ ಭಂಡಾರಮಂ ಕೊಂಡು ಸಂಗರದೊಳ್ಳುವವನಿತ್ತೊಡೆ ರಿಪುನೈಪ ದೈವಶಂತರಂ ಪೋಗಿಸಂ [1\*]  
ಚರಿಸದ್ದೆ ಂಡುಕಮಂಡಲಾಜಿನಜಟಾಭಸತ್ಯಂಗೆದಿಂ ದಾವೆಗೆಂ ತಿರಿವಳ್ಳಿಪುರವಭೈರವೆಂದು ಭಯದಿಂ  
ಶ್ರೀಭೈರವಕ್ಷೋಣಿಸಾ || [೨೫ ||\*] ಮಣಿ[ನೀ]ಗೆ ಕಾವರೆಂಬರದು ಗಣ್ಯವೆ ನಿಮ್ಮರಪುತ್ತು ಪು-

<sup>1</sup> The letter ದಿ is engraved above the line.

- 35 ಲ್ಲಳುಂ ಮುಜಿವುಗೆ ಕಾಯವೇ ದಿಟ ದರಿದ್ರದ ಕೋಟಿಲೆಗಳು ಬಳ್ಳು ಬಂ[\*]ದರ ನುಜೆ ಕಾಯ್ಡು ತನ್ನ ಸಮನಾಗಿಯೆ ಮಾಳ್ವ ಮಹಾತ್ಮೆಗೀತ ತಾನೆತೆಯ ನೆನುತ್ತ ಸಾಣುವುದು ಭೈರವ ರಾಜನ ಕೀರ್ತಿ-  
ಡಂಗುರಂ || [೨೬ ||\*] ಕಲ್ಪಿಸಿದಂತುಟಂ ಕೂಡುಗು ಕಲ್ಪಕುಜಂ ತ್ರಿದಶಗ್ಗೇ ನಾಕದಲ್ಲಿಪ್ಪುದು  
ಚೋದ್ಯಮೆಲ್ಲ ದಿ-
- 36 ಟನಿ ನ್ನಯ ಹಸ್ತ ಸುರೇಂದ್ರಭೋಜ ತಾ[\*]ನಿಪ್ಪುದು ಧಾತ್ರಿಯಲ್ಲಿ ಬುಧಯಾಚಕರಿಗೆ ಯನೇಕ  
ವಸ್ತುವಂಕಲ್ಪಿಸದೀವುತಿಪ್ಪುದದು ಚೋದ್ಯಮು ಭೈರವಮಂಡಲೇಶ್ವರಾ || [೨೭ ||\*] ಅವಗಮನ್ನ-  
ದಾನವನಖಂಡಿತ ಮಾಡಿಯೆ ಸರ್ವಜೀವಮಂ ಕಾವಭೆಯಪ್ರದಾನದೊಳೆ ರಕ್ಷಿಸಿ ರೋಗದೊ ಳೊಂದಿ-  
ದಗ್ಗೇ
- 37 ಸಂ[\*]ಜೀವನಮಪ್ಪ ಭೀಷಜಗಳಂ ಬಿಡದಿತ್ತು ಸಮಸ್ತಶಾಸ್ತ್ರ)ನಾನಾವಿಧದಾನಮಂ ಮುದದಿ ಮಾಳ್ವನು  
ಭೈರವಭೋವರೇಶ್ವರಂ || [೨೮ ||\*] ಸುರರಾಜಂ ಪಂಚ ಕಲ್ಯಾಣಮನೊಡರಿಸಿದಾ ಮಾಳ್ವಯಿಂ ದಾವೆ-  
ಕಾಲಂ ಪರಮಶ್ರೀಚೈನಗೇಹಾಂತರದೊಳೆಸವಕಲ್ಯಾಣಪೂಜಾದಿಯಂ ವಿ[\*]ಸ್ತ-
- 38 ರದಿಂ ಸಾಶ್ವರ್ಯಮಪ್ಪಂತಸಗಿ ವಿಬುಧರಿಂ ಕೀರ್ತಿಯೆಂ ತಾಳ್ವನಾದೆಂ ಧರೆಯೊಳ್ ಶ್ರೀಭೈರವೇಂದ್ರಂ  
ಸುಕವಿಜನಮನಃಪದ್ಮಿನೀರಾಜಹಂಸಂ || [೨೯ ||\*] ದಾನಶ್ರೀಯಾಂಸನೆಂಬಮುರ್ಘನಿಜನ[ಕಿ]ರದಾಹಾರ  
ನೀವಲ್ಲಿ ಮತ್ತಂ ಸಾನಂದಂ ಶಕ್ರನೆಂಬರ್ಜಿನಪತಿ-
- 39 ಸವನೋದ್ಯೋಗದೊಳ್ಳುಚ್ಚನಿಚ್ಚಂ [\*] ದೀನಾನಾಥಾದಿವಂದಿಪ್ರತತಿಬಯಸಿದಂತೀವೆ ಕಾರುಣ್ಯದಿಂದಂ  
ಕಾನೀನಂ ತಾನೆನುತ್ತಂ ಪೊಗಳ್ವರಿಳೆಯೊಳಂ ಭೈರವಕ್ಷತ್ರಾಪ ನಿನ್ನಂ || [೩೦ ||\*] ಕುಲದೈವಂ ಪಾ-
- 40 ಶ್ವನಾಥಂ ಕುಲಗುರುವೆನಿಸಂ ಪಂಡಿತಾಚಾರ್ಯವಯ್ಯಂ ಲಲನಾರತ್ನಂ ಪ್ರಿಯಳ್ಳುಗರಸಿಯಣುಗಿ  
ನಾತ್ಮೋದೈವಂ ಸಂಗಮಾಖ್ಯಂ [\*] ವಿಲಸದ್ಬಲಾತಕೇಪತ್ತನಮಿಹ ಪುರಮೆಂದೆಲ್ಲರಂ ಕೀರ್ತಿಸ-  
ಮ್ನೀ ಬಲವಂತಂ ಭೈರವೇಂದ್ರಂ ನೆಗಳ್ಳನಹಿತ ಭೋಭೈನ್ನ ಗೇಂದ್ರಪ್ರವೇಜ್ರಂ || [೩೧ ||\*] ಆತನ  
ಬಿರು-
- 41 ದಂಕಮಾಲೆ ಯೆಂತಂದೊಡೆ || ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀಮನ್ಮಹಾಮಂಡಲೇಶ್ವರಂ ಕಲೆಗಳಮುಖದೆ ಕೈ ರಿಪುಕಟಕ ಸೂ-  
ಟಿಕಾಱ ಸಾಳುವಧಟ್ಟವಿಭಾಡೆ ಸಿಂಗಣಧಟ್ಟವಿಭಾಡೆ ಮೆಲವರಗಂಡೆ ಶರಣಾಗತವೇಜ್ರಪಂಜರ  
ನಗಿರಪುರವರಾಧೀಶ್ವರ ರತ್ನತ್ರಯಾರಾಧಕಂ ಸವ್ಯಕ್ತಾದ್ಯನೇಕ-
- 42 ಗುಣಗಣಾಲಂಕೃತನುಮಪ್ಪ ಭೈರವಕ್ಷತ್ರಾಪಾಲಂ ನಿಜರಾಜಧಾನಿಯಪ್ಪ ಗೇರಸೊಪ್ಪೆಯ ಚೈತ್ರಾಳಯಂ-  
ಗಳಲ್ಲಿ ಸೆಯಿತಾಶಾಸ್ತ್ರ)ಕಕ್ರಮದಿಂ ನಿತ್ಯಪೂಜಾಮಹೋತ್ಸವಮಂ ಶ್ರೀಬಲಿವಿಧಾನಮಂ ಆಹಾ-  
ರಾದಿಚತುರ್ವಿಧದಾನಮಂ ಪ್ರತಿದಿನಂ ನಡವಂತು ನಿಯಮಿಸಿದನಂತುಮೆ-
- 43 ಲ್ಲದೆಯುಂ || ಧರೆಯೊಳಗತಿಶಯಬೆಳುಗುಳ ಪುರದೊಳಗಂ ಚಂದ್ರಗುಪ್ತಿ ಹೊನ್ನಾ ಪುರದೊಳು[\*] ವರ-  
ಜಿನಪೊಜೋತ್ಸವಮಂ ವಿರಚಿಸಿ ಶ್ರೀಬಲಿವಿಧಾನಮಂ ಮಾಡಿಸಿದಂ || [೩೨ ||\*] ಅದೆಲ್ಲದೆಯುಂ ||  
ಧರೆಯೊಳಗಂ ಪ್ರಸಿದ್ಧಿವಡದೊಪ್ಪುವ ವೇಣುಪುರಾಂತರಾಳದೊಳ್ಳುರ ಚೆಲುವಾದೆ ಚಂದ್ರ-
- 44 ಜಿನಮಂದಿರದೊಳ್ಳುರಿದಪ್ಪ ಧರ್ಮಮಂ[\*] ವಿರಚಿಸಲುತ್ತರೋತ್ತರಸಮೃದ್ಧಿಗೆ ಕಾರಣಮಪ್ಪುದೆಂದು  
ತಾಂ ವರಗುರುವೀರಸೇನಮುನಿ ಪೇಳಲು ಕೇಳ್ವನು ಭೈರವೇಶ್ವರಂ || [೩೩ ||\*] ಯೆಂದಾ ಮುನಿನಾಥಂ  
ಭೈರವೇಂದ್ರಂಗೆ ಪೇಳೆ ಕೇಳ್ವು ಹರ್ಷೋತ್ಕರ್ಷಚಿತ್ತದಿಂ ದಿಂತ[ಪ್ಪ]ಸ್ಥಾನದೊಳ್ಳುಮೃಮಂ ಮಾ-  
ಳ್ಳು ದುತ್ತಮಮೆಂದು
- 45 ತನ್ನ ಮನದೊಳ್ಳುಗೆದಾ ವೇಣುಪುರದೆ ಭವ್ಯಜನಂಗಳಂ ಕರಸಿ ಯೊಡಂಬಡಿಸಿ ಯಾ ಚಂದ್ರಜಿನಮಂದಿರ-  
ದೊಳ್ಳುಡಿದೆ ಧರ್ಮಮೆಂತಂದೊಡೆ || ಪುರುಹೊತೆರೂಪುರಾಭಿವೇಣುಪುರದೊಳ್ಳುಪ್ಪಲ-  
ಮ್ಯಾಡಿಸಲ್ವರಚಂದ್ರಪ್ರಭೆಗೇಹಮಂ ತ್ರಿಭುವನೀಚೊಡಮಣಿಖ್ಯಾತಮಂ [\*] ಭರದಿಂ ಮಾಡಿ-
- 46 ಸಿದಂ ತ್ರೈತೀಯನಿಲಯಕ್ಕಾ ಚೈತ್ರೇಗೇಹಾಗದೊಳ್ಳುರ ಚೆಲ್ವಾಗಿರೆ ತಾಮ್ರದಿಂ ಪೊದಕೆಯಂ ಶ್ರೀಭೈರವ-  
ಕ್ಷತ್ರವರಂ || [೩೪ ||\* ] ವಿಲಸದನಲ್ಪಧಾತುಪರಿರಂಜಿತಕೂಟನಗೇಂದ್ರದಂತೆ ಮೇಣಲಘುತರಾರು-  
ಣೋದೆಯವಶಾರುಣಿತಾಗ್ರತಟೋದೆಯಾದ್ರಿಪೊ [\*] ಲ್ಕುಲಿಯುಗಕರ್ಣ ಭೈರವಮಹೀಪತಿ-
- 47 ಕಾರಿತಕಮ್ರತಾಮ್ರನಿರ್ಮೂಲಪಟಲಾಳಯಿಂ ದೆಸೆಲುತಿಪ್ಪುದು ಕಣ್ಣೆ ಕರಂ ಜಿನಾಲಯಂ || [೩೫ ||\*]  
ಪರಮಸುಖಫಲದೆ ಧರ್ಮಮರತರುವರಪಲ್ಲವಾಲಿವೊಲ್ ಜಿನಗೇಹೋ[\*]ಪರಿ[ತ]ನತಾಮ್ರಾಚ್ಯಾ-  
ದನಮರಿಭೈರವ ಭೈರವೇಂದ್ರಕಾರಿತ ಮೆಸೆಗುಂ || [೩೬ ||\*] ಹೇಮಮಯಕೀರ್ತಿಮುಖಮಾ ಧಾಮ-

- 48 ಶ್ರೀಮುಖದವೋಲ್ ತದಗ್ರಿಮತಾವೋಲ್ [1\*] ದ್ವಾಮಾಪ್ಯತಿರಾಜಿಪ್ರದಾ ಧಾಮಶ್ರೀಯರುಣಪಟದ ಮುಸುಗಿನ ತೇದಿಂ || [೩೩ ||\*] ಆ ರಮಣೀಯಧಾಮಮನಲಂಕರಿಸಿದ್ವ ಸುಕಾಂಸ್ಯನಿಮ್ಮಿತ್ತೋದಾರಶಶಿಪ್ರಭ- ಪ್ರವರಮೂರ್ತಿಗೆ ಪಂಚವಿಧಾವ್ಯತಾದಿಸಿ [1\*] ದ್ವಾರಿರಾತ್ಮದಿಂ ಸ್ವಪನಪೂಜನಸಂವಿಧಿಯಂ
- 49 ಪ್ರಭಾತದೊಳ್ಳಾ ರುತೆಯಿಂದೆ ಮಾಡಿಸುವ ಭೈರವಭೂಪ ನದೇಂ ಕೃತಾರ್ಥನೋ || [೩೪ ||\*] ಜಿನಪತಿಗೆ ಭೈರವೇಂದ್ರಂ ಘನತರಪಂಚಾವ್ಯತಾಭಿಷೇಕಾರ್ಚ್ಚನಮಂ [1\*] ಅನವಧಿಕತೆಯಿಂ ಮಾಡಿಸಿ ಜಿನಪತಿ- ಪೂಜಾಪುರಂದರಾಹ್ವಯನಾದಂ || [೩೫ ||\*] ನಿಜಶುಚಿಚಂದ್ರನಾಥಯಜನಕ್ಕನುರೂಪತವೆತ್ತು ರಾಜಿ- ಪಾ ರಜತ-
- 50 ಮಯಂಗಳೆಪ್ಪ ವಿಪುಲೋಜ್ವಲಕುಂಭಘಟೇಗಣಂಗಳಂ [1\*] ರಜತದೇ ಮಾಡಿದಡ್ಡಣಿಗೆಯಂ ಪರಿಯಾಣಮ- ನರ್ತ್ವಿಭಕ್ತಿಯಿಂ ರಜತದ ತಾಣದಿಲಿಂಗಳಂ ಪದೆದಿತ್ತನು ಭೈರವಾಧಿಪಂ || [೪೦ ||\*] ರಜತದ ವ್ಯಥುಪೀಠಮುಂ ರಜತದ ಪರಿಸರಿಯ ಬಟ್ಟಲಂ ಗಿಂಡಿಯುಮಂ [1\*] ಯಜನಕ್ಕುಚಿತಂಗಳನಾ
- 51 ನಿಜಭುಜಬಲಶಾಲಿ ಭೈರವೇಶ್ವರ ನಿತ್ತಂ || [೪೧ ||\*] ಚಂದ್ರಪ್ರಭ ಜಿನಸೇವೆಗೆ ಚಂದ್ರಪುರಿತಂದ ತೇದಿ ಭೈರವಭೂಪಂ [1\*] ರುದ್ರಗುಣನಿತ್ತ ರಾ [ಜ] ತಸಾಂದ್ರಶರಾಂಶೂಪಕರಣಗಣಮೆಸದಿಕ್ಕುಂ || [೪೨ ||\*] ಲಲಿತಚ್ಚೈತ್ರನಿಶೇಷಚಾಮರವಿಚಿತ್ರತೋದ್ಯಘೋಷಾದಿಕಾಕಲಿತಶ್ರೀಬಲಿಯಂ ತ್ರಿಸಂಧ್ಯ- ದೊಳೆತೀವ್ರೇತ್ರಾಹಮು-
- 52 ಜ್ವಲಂಭಿಸಲ್ವಿಲಸೆ [1\*] ಚ್ಚಂದ್ರಜನಾಂಚಿತತ್ರಿಜಗತಿಚೂಡತಮಣಿಸ್ಥಾನದೊಳ್ಳಲಕಾಲಂ ನಡವಂತು ಮಾಡಿ ಜಸಮಂ ಶ್ರೀಭೈರವಂ ತಾಳ್ದದಂ || [೪೩ ||\*] ಶ್ರೀಬಲವಿಧಿಯಂ ಪರಮಶ್ರೀಬಲಿ ಜಿನಯಜನಮೆಸಯೆ ಮಾಡಿಸಿ ನೃಪತಿ [1\*] ಶ್ರೀಬಲಿ ಭೈರವನವಿಲ ಶ್ರೀಬಲಿಸುಕ್ಯತಕ್ಕೆ ತಾನೆ ಭಾಜನನಾದಂ || [೪೪ ||\*] ಯಿಂತು ನಗರೆಯ ಭೈರವಾ-
- 53 ಧೀಶ್ವರಂ ತ್ರಿಭುವನಚೂಡತಮಣಿ ಚೈತ್ಯಾಲಯದ ಮೂಣೆನೆಯ ನೆಲೆಗೆ ತಾಂಬ್ರದ ಪೊದಕೆಯುಮಂ ಪೂ- ವಾರ್ಷಹ್ನದಲು ಪಂಚಾವ್ಯತಾಭಿಷೇಕಪೂಜೆಯುಮಂ ಬೆಳ್ಳಿಯ ಪೂಜೋಪಕರಣಂಗಳುಮಂ ತ್ರಿಸಂ- ಧ್ಯಾಕಾಲದಲೂ ಶ್ರೀಬಲವಿಧಾನಮಂ ಮಾಡಿಸಿ ಪು [ಣ್ಯಮ] ನು ವುಪಾಂಚ್ಚಿಸಿದಂ ||
- 54 ಮೆ [ತ್ರಮಾ] ಭೈರವಾಧೀಶ್ವರನ ಪಟ್ಟದರಸಿ ನಾಗಲದೇವಿ ಮಾಡಿಸಿದ ಧರ್ಮಮೆಂತೆಂದೊಡೆ || ಭೂನಾ- ಥಾಧಿಕಭೈರವಾಧಿಪಮಹಾದೇವೀಪದಪ್ರಾಪ್ತಿಯುಂ ಜ್ಞಾನಂ ನಾಗಲದೇವಿಯೊಳ್ಳಲಸಿರಲೈಭಾ- ಗ್ಯಮುಂ ಭಾಗ್ಯಮುಂ [1\*] ದಾನೇಹ್ಯಾಸಿಧಿಶೀಲ ಶೀಲವತಿ ಯಂತೊಪ್ಪಿಪ್ಪಳಾರಾಜ್ಞ ತಾಂ ಮಾನ- ಸ್ತಂಭಮೆನೊ-
- 55 ಲ್ಲು ಮಾಡಿಸಿದಳೇ ಶ್ರೀಚೈತ್ಯಗೇಹಾಗ್ರದೊಳ್ || [೪೫ ||\*] ಮಾನಾನೂನಮದೆಭ್ರಮೆಭ್ರಪಥಮಂ ವಿೂಟಿ ತ್ತಿ ದಯ್ಯಯ್ಯ ತದ್ಭಾನುಸ್ಥಾನಮನೆಯ್ಲಿ ದತ್ತಮದುಚೆಲ್ವೋಹೋ ಯೆನಲ್ತೈರಿ [1\*] ಜ್ಞಾನ- ನರ್ನಗಲ ದೇವಿ ಮಾಡಿಸಿದಳೆತ್ಯಾಶ್ಚೈರ್ಯಮಪ್ಪಂದದಿಂ ಮಾನಸ್ತಂಭಮೆನೆಂದಡೇ ವೊಗಳ್ಳನಾ ಪುಣ್ಯಾಂಗನಾಪುಣ್ಯಮಂ || [೪೬ ||\*]
- 56 ಮನಸಿಜಜಯದೊಳ್ಳಿ ಲಿಸಿದ ಜಿನನ ಜಯಸ್ತಂಭದಂತೆ ಜಿನಸನ್ನಿಧಿಯೊಳ್ [1\*] ಘನತರಮಾನಸ್ತಂಭಂ ಜನನುತ ನಾಗರಸಿಯಿಂದೆ ಕಾರಿತಮೆಸೆಗುಂ || [೪೭ ||\*] ಮತ್ತಮಾ ಭೈರವಾಧಿಪನ ಕುಮಾರ್ತಿ- ಯರು ಮಾಡಿಸಿದ ಧರ್ಮ ಮಾವುದಂದೊಡೆ | ಭೈರವ ಭೂಪಪುತ್ರಿ ಪೆಸರಿಂ ಗುಣದಿಂ ನೆಟಿ ಲಕ್ಷ್ಮಿ- ಕೀರ್ತಿಯಿಂ
- 57 ಭೂರಮಣಾತ್ಮಜಾತೆ ಗುಣಮಂಡಿತ ಪಂಡಿತದೇವಿ ಯಿವ್ವಾರುಂ [1\*] ಸಾರಸುವೃತ್ತಯಚ್ಚೈನಮುನೀಶ್ವ- ರಯುಗ್ಮಕೆ ನಿಚ್ಚನಿಚ್ಚಲಾ ಹಾರವಿಶಿಷ್ಟದಾನಮ ನ [ವಿಚ್ಚೈದೆಯಿಂ] ನಡವಂತು ಮಾಡಿದೆ || [೪೮ ||\*]

**No. 203.**  
(A.R. No. 34 of 1901).  
IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಮತ್ಪರಮಗಂಭೀರಸ್ಯಾದ್ವಾದಾನೋಘಲಂಭನಂ [1\*] ಜೀಯಾತ್ಪ್ರಲೋಕ್ಯನಾ-
- 2 ಥಸ್ಯೋ ಶಾಸನಂ ಜಿನಶಾಸನಂ || ಸ್ವಸ್ತಿ [1\*] ಶಕವರ್ಷ ೧೩೪೮ ನೆಯ ವಿಷುಂಕವತ್ಸರದ ಪುಷ್ಯ ಶು ೧ ಬುಧವಾರ ಮೂಲನಕ್ಷತ್ರದಲ್ಲ ಶ್ರೀವ-ಸ್ತ್ರಹತಮಂಡಲೇಶ್ವರಂ ನಗರೆಯ ಹಿರಿಯ ಭೈರವದೇವವೊಡೆ- ಯರು ನಗರರಾಜ್ಯವ ಸ್ತುತಿಪಾಲಿಸುತ್ತಮಿದ್ದೆಲ್ಲಿ ತಮಗೆ ವ್ಯಾ-

- 3 ಧಿ ಬಲೋತ್ತರವಾದಲ್ಲಿ ತಮಗೆ ಪರಮಗತಿಗೆ ಸಾಧನವಾಗಿ ತಮ ತ್ರಿಕರಣಶುದ್ಧಿಯಿಂದ ತಮಗೆ ಪುಣ್ಯಾತ್ಮವಾಗಿ ಬಿದಿರೆಯ ತ್ರಿಭುವನ ಚೂಡಾಮಣಿಯೆಂಬ ಚೈತ್ರಾಲಯದ ಶ್ರೀಚಂದ್ರನಾಥಸ್ವಾಮಿಗಳ ಪೂರ್ವಾರ್ಧ ಕಾಲದ ದೇವಪೂಜೆಗೆಯೂ ನಡು-
- 4 ವಣ ನೆಲೆಯ ಶ್ರೀಸುಪಾರ್ಶ್ವತೀರ್ಥಂಕರರ [ಮ]ಧ್ಯಾಹ್ನ ಕಾಲದ ದೇವಪೂಜೆಗೆಯೂ ಮೇಗಣ ನೆಲೆಯ ಶ್ರೀಚಂದ್ರಪ್ರಭತೀರ್ಥಂಕರ ಮಧ್ಯಾಹ್ನ ಕಾಲದ ದೇವಪೂಜೆಗೆಯೂ ತಮ ತಮಂದಿರು ಭೈರರಸರು ಅಂಬಿರಾಯರಸರು ಮುಖ್ಯವಾದ ಸಮಸ್ತ ತಮ ಕುಟುಂಬವರ್ಗದ-
- 5 ವರ ಅನುಮತಿಯಿಂದ ಬೆಳಗುಳದ ಪಂಡಿತದೇವರುಗಳು ನೊದಲಾದ ಸಂಘಸಮುದಾಯದವರ ಮುಂದಿಟ್ಟು ಬರಸಿದ ಧರ್ಮಶಾಸನದ ಭಾಷಾಶ್ರಮವೆಂತಂದರೆ [1] ತಾವು ಆಳುತ್ತಯಿದ್ದೆ ಬಲ್ಲಸೆಯ ನಾಲ್ಕು ಗಡಿಯಿಂದ ವೊಳಗಣ ಸಮಸ್ತವೃತ್ತಿಗೆ ಕಟ್ಟಿದ ಗೇಣಿ-
- 6 ಯ ಒಳಗೆ ಅರಮನೆಗೆ ಅಳವ ಗೇಣಿಯ ಹಾನಿಯಲು ಮೂಡೆ ೧ ಕ್ಕೂ ಹಾನಿ ೨ ಲೆಕ್ಕದಲು ಭತ್ತದ ಮೂಡೆ ೧೦೦೦ ಸಾವಿರ ಮೂಡೆಯನು ವರ್ಷ [೦\*] ಪ್ರತಿ ನಡಸುವಂತಾಗಿ ಹಿರಣ್ಮಯದಕ ಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ ಆ ಚಂದ್ರಾಕೃತ್ಯಸಾಧನವಾಗಿ ಮಾಡಿದಂಥ ಧರ್ಮಶಾಸನ ಇ[ದ್ದು] [11\*]

### No. 204.

(A.R. No. 35 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಮತ್ಪರಮಗಂಭೀರಂ ಸ್ಯಾದ್ವಾದಾಮೋಘಲಾಂಛನಂ [1\*] ಜೀಯಾತ್ತೈಲೋಕೈನಾಥಸ್ಯ ಶಾಸನಂ ಜಿನಶಾಸನಂ || [೧ ||\*] ನಿಜನಿಲಯತ್ರಯ-
- 2 ಸುರಚಿತರತ್ನತ್ರಯದತ್ತಿರೇಷ ಜಿನನಿಲಯ[ಃ\*] ನಿಲಯಸ್ತ್ರೀಜಗಚ್ಛೈಣಾಂತ್ರಿಭುವನಚೂಡಾಮಣಿಶ್ಚಿ ರಂ ಜಯತು || [೨ ||\*] ವಿಲಸತ್ತಾಳವ-
- 3 ದೇಶವೇಣುಪುರದೊಳ್ಳಂದ್ರಪ್ರಭಾವಾಸನಂ ನೆಲೆಮೂಱುಂ ನೆಲೆಮೂಱುಲೋಕದ ಮಹಾಶ್ರೀಗಂಬವೊ ಲ್ಲೋರ್ವದಂ [1\*] ಲಲಿತಾನೇ-
- 4 ಕವಿಧಾಂಗಳಮಂ ತ್ರಿಭುವನೀಚೂಡಾಮಣಿಖ್ಯಾತಮಂ ಹಲರಾಶ್ಚ ಯ್ಯಮದಾಂಗೆ ಮಾಡಿಸಿದರಾ ಭವ್ಯಾತ್ಮರೇಂ ಧನ್ಯರೋ || [೩ ||\*] ಅನುಮ-
- 5 ತಿಯಂ ಹಲಕೊಡೆ ನಿಯೋಗಿಸೆ ಪಂಡಿತದೇವದೇಶಿಕರ್ಗ್ಗನನಿಲಯಂಗಳೊಳ್ಳುಲಯಮಂ ರಮಣೀಯಮನದ್ವಿತ್ವಿಯಮ-
- 6 ೦ [1\*] ಅನುನಯದಿಂದೆ ಪನ್ನೆ ರಡುಭಾಗೆಗಳೊಂದಿರಲತ್ಯಪೂರ್ವಮಂ ಮನದೊಲವಿಂದೆ ಮಾಡಿಸಿದ ಭವ್ಯರ ಪುಣ್ಯಮನೇ [ನ] ನೆಂಬುದೋ || [೪ ||\*]
- 7 ಸ್ವಸ್ತಿ [1\*] ಶ್ರೀಮದ್ವೇಣುಪುರದ ಯೆಂಟುಪ್ರಜಿಸೆಟ್ಟಿಕಾಱರು ನಾಲ್ವರು ಯೆಳಮೆಗಳೊಳಗಾದ ಸಮಸ್ತ ಹಲರು ನಿರ್ಮಾಪಿಸಿದ ತ್ರಿಭುವನ-
- 8 ಚೂಡಾಮಣಿಯೆಂಬ ಮಹಾಚೈತ್ರಾಲಯದ ಯೆರಡನೆಯ ನೆಲೆಯನು ಪಂಡಿತದೇವರುಗಳ ನಿರೂಪದಿಂದಲೂ ಹಲ-
- 9 ರ ಅನುಮತಿಯಿಂದಲೂ ಹನ್ನೆರಡು ಭಾಗೆಗಳಾಗಿ ಮಾಡಿಸಿದ ಭವ್ಯಜನಂಗಳಾರಂದೊಡೆ || ಪುಳ್ಳು ಸೆಟ್ಟಿಯ ಬಳಯ ಕೊಂಡೆ ಕೇಶವಸೆಟ್ಟಿ
- 10 ಅವರ ತಮ ಸಾಲ್ವ ದೇವರುಸೆಟ್ಟಿಗಳಿಗೆ ಭಾಗೆ ಮೂಱು ೨ ಭಾಗ್ಯಣ್ಣ ಸೆಟ್ಟಿಯ ಬಳಯ ಆಳ್ವ ನಾರಣ ಸೆಟ್ಟಿ ಅವರ ಅಳಯ ಕಾಜವ [ಕುಜಿ]ಂಬಣ್ಣ ಸೆಟ್ಟಿಗೆ
- 11 ಭಾಗೆ ಒಂದು ೧ ಸೆಟ್ಟಿಸೆಟ್ಟಿಯ ಬಳಯ ಕೋವಾರಿ ಪಾಂಡಿಸೆಟ್ಟಿಗೆ ಭಾಗೆ ಒಂದು ೧ ಭಾಗ್ಯಣ್ಣ ಸೆಟ್ಟಿಯ ಬಳಯ ಜಂತ್ರಿ ಬಾಲ್ಯಂವ-
- 12 ಸೆಟ್ಟಿ ಅವರ ತಮಂದಿರು ಆಳ್ವ ಶಾಂತಿಸೆಟ್ಟಿ ಆಳ್ವ ಅಮಣಸೆಟ್ಟಿಗಳಿಗೆ ಭಾಗೆ ಯೆರಡು ೨ ವಿಕ್ರಾಂತ ಸೆಟ್ಟಿಯ ಬಳಯ ಚೌಟದೇವರುಸೆಟ್ಟಿ ಅವರ ತ-
- 13 ೦ಮ ನಾರಾವಿಯ ಪದುಮಣ್ಣ ಸೆಟ್ಟಿಗಳಿಗೆ ಭಾಗೆ ೧ ಪುಳ್ಳುಸೆಟ್ಟಿಯ ಬಳಯ ಜಂತ್ರಿ ವರ್ಧಮಾನ ಸೆಟ್ಟಿಯ ಅಳಯಂದಿರು ಕಕ್ಕೆ ಬಾವಿದೇ[ವೆ]ಸೆಟ್ಟಿ ಕಕ್ಕೆ ದೇವೇ[ತ್ವರ]ಸೆಟ್ಟಿಗಳಿಗೆ ಭಾಗೆ ೧

- 14 ಆಯ್ಕೆಬಳಿಯ ಚೆನ್ನಕೋಟೆಸೆಟ್ಟಿಗೆ ಭಾಗೆ ಒಂದು ೧ ಸೆಟ್ಟಿಸೆಟ್ಟಿಯ ಬಳಿಯ ಯೆಡ ಕೋಟೆ-  
ಸೆಟ್ಟಿಗೆ ಭಾಗೆ ಒಂದು ೧ ವಿಕ್ರಾಂತ ಸೆಟ್ಟಿ-  
15 ಯೆ ಬಳಿಯ ಪಾರ ಕಾಂತಣಸೆಟ್ಟಿ ಅವರ ತಮ ಪಾರ ದೇವರುಸೆಟ್ಟಿಗಳಿಗೆ ಭಾಗೆ ಒಂದು ೧ ಅಂತು  
ಭಾಗೆ ಹನ್ನೆರಡು [||\*]

**No. 205.**

(A.R. No. 35-A of 1901).

IN THE SAME PLACE.

- 1 ಸ್ವಸ್ತಿ[\*] ಶ್ರೀಮತು ಶಕವರ್ಷ ೧೪೫೪ ನೆಯ ನಂದನಸಂವತ್ಸರದ ಚೈತ್ರ ಶುದ್ಧ ಪ್ರತಿಪದ್ಧಿನ ಶುಕ್ರವಾರ-  
ದಿನ ಪ್ರಾರಂಭವೆಲ್ಲಿ ಶ್ರೀಮದಭಿನವಚಾ-  
2 [ರು ಕೀರ್ತಿ] ಪಂಡಿತದೇವರುಗಳ ನಿರೂಪವಿಂದ ಸಾರಖೇತಿ ಭದ್ರದೇವರುಗಳ ಸದುಪವೇಶದಿಂದ[ಮೂ]  
ವುಳಿಯ ಬಳಿಯ ಕೊಂತೆಯ ಮಗ ಕೋಟೆ . . . . . ಡಿದೆ . . . . .  
3 . . . . . ಬಿದುರಿಯ ನಕರದ ಯೆಂಟುಮಂದಿ ಸತಿಕಾರರು ನಾಲ್ವರು ಯೆಳಮೆಗಳೊಳ-  
ಗಾದ ಸಮಸ್ತ ಹಲರ ಅನುಜ್ಞೆಯಿಂದ [ಆ] ತ್ರಿಭುವನಚೂಡಾಮಣಿಯೆಂಬ  
4 ಚೈತ್ರಾಲಯದ ಚಂದ್ರನಾಥಸ್ವಾಮಿಗಳ ಮಹಾಭಿಷೇಕಾರ್ಥವಾಗಿ ನಿಮ್ಮಾಹಿಸಿದ ಸುವರ್ಣಕುಂಭದ  
ತೂಕ ವರಹ ಗೆ  
5 ೪೫ [ಗ] ಇದರಬಣ್ಣ ೧೦| ಇದಕ್ಕೆ ಕ್ರಯ ವರಹ ಗದ್ಯಾಣಂ ೫೦೦ ಈ ರೀತಿಯ ಸುವರ್ಣಕುಂಭವನು  
ಚಂದ್ರನಾಥಸ್ವಾಮಿಯ ಶ್ರೀಪಾದ-  
6 ಪದ್ಮಗಳಿಗೆ ಕಾಣಿಕೆಯ ಮಾಡಿ ಆಚಂದ್ರಾಕೃತ್ಯಾಸ್ಥಾಯಿಯಾಗಿ ಕೀರ್ತಿ ಪುಣ್ಯವನು ವುಸಾರ್ಜಿಸಿ  
ಕೊಂಡರು [\*] ಈ ಶಾಸನಕ್ಕೆ ತಪ್ಪಿದವರು ಚಂ-  
7 ದ್ರನಾಥಸ್ವಾಮಿಗೆ ತಪ್ಪಿದವರು [\*] ವುಜಂತ್ಯಗಿರಿಯಲ್ಲಿ ಸಾವಿರಜಿನಬಿಂಬವ ನಳದ ದೋಷಕ ಹೋರರು  
[\*] ಅಳುಪಬೇಕೆಂದನದವರು  
8 ಯಿ ಭೂಮಿಯುಳಕಾಲಕ್ಕೆ . . . . . ಯಿಂತೀ ಶಾಸನದ ವೆಕ್ಕಣೆ ಬಿದುರೆಯ ಚಂದ್ರ-  
ಮ ಉಪಾಧ್ಯಾಯ ಬರದ [\*] ಮಂಗಳ ಮಹಾಶ್ರೀ ಶ್ರೀ [||\*]

**No. 206.**

(A.R. No. 36 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಮತ್ತರಮಂಭೀರಂ ಸ್ಯಾದ್ವಾಪಾಪೋಘೋಲಾಂಛನಂ [\*] ಜೀಯಾತ್ಯೈಲೋಕ್ಯನಾಥಸ್ಯ ಶಾಸನಂ  
ಜಿನಶಾಸನಂ [|| ೧ ||\*] ತ್ರಿಭುವನಶೋಭಾ-  
2 ನಿಲಯಸ್ತಿಭುವನಪತಿಚಂದ್ರನಾಥಜಿನನಿಲಯಃ [\*] ತ್ರಿಭುವನಜನತಾಸುಖದಸ್ತಿಭುವನಚೂಡಾ-  
ಮಣಿಜ್ವಲಯತು || [೨ ||\*] ಶ್ರೀಮತ್ತಾಳ-  
3 ವದೇಶವಂಶಪುರದೊಳ್ವದ್ಧಿಷ್ಣು ಧರ್ಮಾರ್ಥಸತ್ಯಮಶ್ರೀನಿಲಯಹರ್ಲತ್ತಿ)ಭುವನೀಚೂಡಾಮಣಿಖ್ಯಾ-  
ತಮಂ [\*] ಸ್ವಾವಿಂದುಪ್ರಭೇದವಮಂದಿರ-  
4 ಮನತತ್ಯಶ್ಚ ಯ್ಯಮಂ ನಿವ್ಯತಿಪ್ರಮಮಾರ್ಗಾಡಿಸಿ ಲೋಕಪೂಜ್ಯತೆಗವನ್ನೊಂಪೆರ್ಪೆಱನೆರ್ಪೆಂಪೆರ್ಪೆ ||  
[೩ ||\*] ಹಲರನುವೃತ್ತಿಯಿಂ ತ್ರಿಭುವನೈ -  
5 ಕ ಶಿರೋಮಣಿನಾಮ ತನ್ಮಹಾನಿಲಯಶಿರೋಮಣಿತ್ವಪದದಿಂ ಪದದೊಪ್ಪುಳುದಂ ತ್ರೈತೀಯಮಂ [\*] ನಿಲ-  
ಯಮನೊಲ್ಪ ಪನ್ನೆರಡು  
6 ಭಾಗೆಗಳಿಂದೊಡಗೂಡಿ ರವ್ಯತಾಕುಲಗೃಹವಾಗಿ ಮಾಡಿಸಿದ ಭವ್ಯರ ಪುಣ್ಯಮನೇನ ನೆಂಬುದೊ|| [೪||\*]  
ಸ್ವಸ್ತಿ [\*] ಶ್ರೀಮದ್ವಂಶಪುರದ  
7 ಯೆಂಟುಪ್ರಜೆಸೆಟ್ಟಿಕಾಕರು ನಾಲ್ವರು ಯೆಳಮೆಗಳೊಳಗಾದ ಸಮಸ್ತಹಲರು ಮಾಡಿಸಿದ ತ್ರಿಭುವನಚೂ-  
ಡಾಮಣಿ ಮಹಾಚೈ-

- 8 ತ್ಯಾಲಯದ ಮೂಜನೆಯ ನೆಲೆಯನು ಪಂಡಿತದೇವರುಗಳ ನಿರೂಪದಿಂದಲೂ ಹಲರ ಅನುಮತಿಯಿಂದಲೂ ಹನ್ನೆರಡು ಭಾಗೆ
- 9 ಗಳಾಗಿ ಮಾಡಿಸಿದ ಭವ್ಯಜನಂಗಳಾರೆಂದೊಡೆ || ಸೆಟ್ಟಿಸೆಟ್ಟಿಯ ಬಳಯ ಆಳ್ವ ಕೋಟೀಶ್ವರಸೆಟ್ಟಿಯರಿಗೆ ಭಾಗೆ ೧ ಪುಳ್ಳಿಸೆಟ್ಟಿಯ ಬ-
- 10 ಳಯ [ಅ]ಮೇಚ ಮೈಂಟಿಸೆಟ್ಟಿಯ ಅಳಯಂದಿರಿಗೆ ಭಾಗೆ ೧ ಉಳ್ಳಿಯ ವರ್ಧಮಾನಸೆಟ್ಟಿ ಅವರ ತಂಮ ಪೆದುಬಲು ಶಾಂತಿಸೆಟ್ಟಿಗಳಿಗೆ ಭಾಗೆ ೨ ಅಂತು ಭಾ-
- 11 ಗೆ ಮೂಱು ೩ ಭಾಗ್ಯಣಸೆಟ್ಟಿ ಬಳಯ ನೋಟದ ವಿಕ್ರಾಂತಸೆಟ್ಟಿಯ ಆಳಯ ಕೊಣ್ಣ ನೇಮಣ್ಣ ಸೆಟ್ಟಿ-  
ಗು . . . . . ಪುಳ್ಳಿಸೆಟ್ಟಿಯ
- 12 ಬಳಯ ಬಡತುಸೆಟ್ಟಿಯ ಅಳಯ ಉಳ್ಳಿಯ ಬ್ರಹ್ಮಣಸೆಟ್ಟಿ ಅವರ ಅಳಯ ಭಂಡಾರಿ ನೇಮಣ್ಣ ಸೆಟ್ಟಿಗ-  
ಳಿಗೆ ಭಾಗೆ ಒಂದು ೧ ಭಾಗ್ಯಣ್ಣ ಸೆಟ್ಟಿಯ
- 13 ಬಳಯ ನನೊ ಬಾಲ್ಯಂಮಸೆಟ್ಟಿಯ ಅಳಯ ಅಡ್ಡಣ ಬಾಲ್ಯಂಮಸೆಟ್ಟಿ ಭಂಡಾರಿ ದೇವರುಸೆಟ್ಟಿಯ  
ಅಳಯ ನಾವಾಬುಸೆಟ್ಟಿಗಳಿಗೆ ಭಾಗೆ ೧
- 14 ಪುಳ್ಳಿಸೆಟ್ಟಿಯ ಬಳಯ ಆಳ್ವದೇಸಿಂಗಸೆಟ್ಟಿ ಸಾಮಣಿ ನೇಮಿಸೆಟ್ಟಿಗಳಿಗೆ ಭಾಗೆ ಒಂದು ೧ ಪುಳ್ಳಿಸೆಟ್ಟಿಯ  
ಬಳಯ ಸಂತಣಿ ದೇವರುಸೆಟ್ಟಿಯರ
- 15 ಅಳಯ ಕಕ್ಕೆ ದೇವರುಸೆಟ್ಟಿಗೆ ಭಾಗೆ ವೊಂದು ೧ ವಿಕ್ರಾಂತಸೆಟ್ಟಿಯ ಬಳಯ ಜಂತ್ರಿ ಮಲ್ಯಣ್ಣ ಸೆಟ್ಟಿಗೂ  
ಭಾಗ್ಯಣಸೆಟ್ಟಿಯ ಬಳಯ ಸೆಟ್ಟಿಮೈಂದಿಸೆ-
- 16 ಟ್ಟಿಗೂ ಭಾಗೆ ಒಂದು ೧ ಭಾಗ್ಯಣ್ಣ ಸೆಟ್ಟಿಯ ಬಳಯ ಕುಡಲು ಉತ್ತಮಸೆಟ್ಟಿಯ ಅಳಯಂದಿರು ಸಂತಣಿ  
ಶಾಂತಿಸೆಟ್ಟಿ ಸೆಂ-
- 17 ತಣಿ ಬ್ರಹ್ಮಣಸೆಟ್ಟಿಗಳಿಗೆ ಭಾಗೆ ವೊಂದು ೧ ಭಾಗ್ಯಣ್ಣ ಸೆಟ್ಟಿಯ ಬಳಯ ಕುದುಂಬುಳು ಶಾಂತಿಸೆಟ್ಟಿಯ  
ಅಳಯಂದಿರು ಸೆ-
- 18 ಟ್ಟಿ ಚ್ಯಾದಣ್ಣ ಸೆಟ್ಟಿ ಸೆಟ್ಟಿದೇವರುಸೆಟ್ಟಿಗಳ[ಗೆ] ಭಾಗೆ ವೊಂದು ೧ ಅಂತು ಭಾಗೆ ಹನ್ನೆರಡು ೧೨ [||\*]

/ No. 207.

(A.R. No. 37 of 1901).

ON A PILLAR IN THE BHAIRADEVI-MANDAPA OF THE SAME BASTI.

*First Face.*

- 1 ಶ್ರೀಮತ್ಪರಮಗಂಭೀರಸತ್ಯದ್ವಾದಾಮೋಘಲಂಘನಂ [||\*] ಜೀಯಾತ್ಮೈಲೋಕ್ಯನಾಥಸ್ಯ ಶಾಸ-
- 2 ನಂ ಜಿನಶಾಸನಂ || [೧ ||\*] ಶ್ರೀಮಚ್ಚಂದ್ರಜಿನೇಂದ್ರಸಾಂದ್ರಕರುಣಾಶ್ರೀಪಂಡಿತಾಚಾರ್ಯಸತ್ಪಾದಾ-
- 3 [ಬ್ಲ]ಭ್ರಮರಂ ಸತೀಕುಲಮಣಿಶ್ರೀಶಂಕರಾಂಬಾತ್ಮಜಂ | ಭೂಪಾಲೋತ್ತಮಬಯ್ಯಣೇಂದ್ರತನುಜಂ ಸ-
- 4 ಶೋದ್ಭವಂ ಪಾಯಾತ್ಯಾಶ್ಯಪಗೋತ್ರಶೇಖರಮಣಿಂ ಶ್ರೀಸಾಲ್ವಮಲ್ಲೇಶ್ವರಂ || [೨ ||\*] ವಿಪುಳಶ್ರೀತಲ್ಲಾ  
ಚೆಲ್ವಾದೆದೆ ನೆಲಸಿರಿ
- 5 ಪೆತ್ತಿದ್ದೆ ಬಲೋಳ್ ಕೃಪಾಲಕ್ಷ್ಮೀ ಪೊದಟ್ಟಿದ್ದೆ ಕ್ಷಿ ವಾಗಿಂದಿರೆ ನೆಲಸಿದ್ದಾರ್ ಸಾಮ್ಯಾನನಂ ವಿತರಾ-
- 6 ಗ[||\*]ಸ್ತು ಪನಾಂಭೋಮಾವಿಳಾಸಂ
- 6 ಕರಮೆಸೆಯಿಸೆದೆಂ ಸಾಲ್ವಮಲ್ಲಂ ಲಸತ್ಯಾಶ್ಯಪಗೋತ್ರಂ ಸೆತ್ಪವಿತ್ರಂ ಸುಲಲಿತತರಗಾತ್ರಂ ಕಠಾರಿತ್ರಿಣೇ-
- 7 ತ್ರಂ || [೩ ||\*]
- 7 ಜಿನಪೂಜೋತ್ತವದಿಂ ಜಿನೇಂದ್ರವಿಳಸದ್ಧಾನಂಗಳಂ ಭವ್ಯರೋಷ್ಯನಯಂ ಗುಂದದೆ ಪೆಮ್ಮೆಯಿಂದನುದಿನಂ  
ಮೇ-
- 8 ಲಪ್ಪ ಭೋಗಂಗಳಂ [||\*] ಜಿನಸಂರಕ್ಷಣದುಷ್ಪ್ರಶಿಕ್ಷಣಸೆತ್ಪಯ್ಯಂಗಳಂ ಸಾಲ್ವಮಲ್ಲನೃಪಾಲಂ ಶುಭಿ-
- 9 ಶೀಲನೇ-
- 9 ನೆಸದನೋ ಸೆವ್ಯ[ಕ್ತ್ಯ]ರತ್ನಾಕರಂ || [೪ || ಜಿನಚರಣಮನನವರತಂ ಮನದೊಳ್ಳಿ ನೆನೆದೆದು ಸುಖಿ  
ಸಾಳುವೆಮಲ್ಲೇಂ[||\*]ದ್ರನನೇ-

- 10 ಂ ನಾಂಟುಗುಮೇ ದುರಿತನಿಕಾಯಂ ಗರುಡಮಣಿಯ ನಮವ್ವುದೆ ಗರಳಂ || [೫ ||\*] ಜಡಿಯಲೊಡಂ  
ರಿಪುಕ್ತೈತಿಪ-
- 11 ರೆಲ್ಲರ ಪಿಂವೊಡನೆಯ್ ಕಂಪಿಕುಂ ಹೂಡೆಯಲೊಡಂ ತದಂಗನೆಯಗೋಲಿಯ ಸಾಲೊಡನಾಂತರುಚ್ಚಿರಂ  
[1\*] ಗೆಡಪಿ-
- 12 ಪುವೆತ್ತೆ ತೋಳ್ ನೆಲವೆಣ್ಣೊಡನೊಂದಿರವಪ್ಪು ದಾಜಿಯೊಳ್ಳಡೆಯದ ತೋಳಬಾಳದಟಿ ನೆಳ್ಳೆಯ  
ಸಾಳುವಮೆಲ್ಲರಾಯನಾ || [೬ ||\*]
- 13 ಧುರದೊಳ್ ಪ್ರಾಣಮನೊಕ್ಕರಂಫಿವಿಡಿಬ್ಬೆನ್ನಿತ್ತರೆಂದಂತಿರಿದ್ದ ರಿಳಾಪಾಲಕರೆಂಬುದಂ ಜನದೊಳಾಂ  
ಕಣ್ಣಾರೆ ಕಂಡೆಂ
- 14 ದಿಟಂ [1\*] ಸರಿವಂದಗ್ಗೆಲವಾಂತರಿಂ ಮಲೆವರೆಂಬೀವಾತನಾಕ್ಕೇಳ್ವ ರೀ ಧರೆಯಾಳ್ವಂತಿರೆ ಕಾಲರುದ್ರ  
ಸಮಕೋಪಂ ಸಾಳ್ಯಮೆಲ್ಲಾಧಿಪಂ || [೭ ||\*]
- 15 ನೆಣಿಯದು ತನ್ನ ಬಲೆಯೊಳೆ ಕೈಸೆಣೆವೆಂದೆಹಿತ[ಗ್ಗೆ]ಸಾಲದಾ ಸೆಣೆವನೆ ತಾನೆದುತ್ತು ಪಡಿತಂದವಗ್ಗೆ-  
ಯ್ದು ಮಿತ್ರತನಂ [1\*]
- 16 ಪಿಟಿರಿಯೊಡಿದಗ್ಗೆ ಸೆರಕಾನನಮೆಲ್ವಮೆ ಈ ಜಸಕ್ಕೆ ತಾಂಕೆಡೆ ಜಗತ್ರಯಂ ಘನಮೆವೆಂತುಟೊ  
ಸಾಳುವಮೆಲ್ಲರಾ-
- 17 ಯನಾ || [೮ ||\*] ಬಲಿಯಿಂ ಕನ್ನನೆ ಚಾಗಿಯಾಬಲಿಯಿನುದ್ಯತ್ಯನ್ನನಿಂ ಭೋಜಿ ನಾಬಲಿಯಿಂ ಕನ್ನ-  
ನಿನಂತೆ ಭೋಜಿವಿಭುವಿಂ ಮೊ-
- 18 ಂಧಾತನೀಲೋಕ[ದೊ]ಳ್ [1\*] ಬಲಿಯಿಂ ಕನ್ನನಿನಂತೆ ಭೋಜಿವಿಭುವಿಂ ಮೊಂಧಾತನಿಂ ಭೋಗದಗ್ಗೆ ಲ-  
ನಾದಂ ಕಲಿಸಾಳ್ಯಮೆಲ್ಲನವ-
- 19 ನಂ ತಾನೊತ್ತೆಂತರೀ ಧಾತ್ರಿಯೊಳ್ || [೯ ||\*] ಗದ್ಯಂ ಮತ್ತಂ ಜಂಬೊದ್ವೀಪದ ದಕ್ಷಿಣಭರತದಾ[ಯ್ಯಾ]-  
ಖಂಡದೊಳ್ ಜಿನಧರ್ಮ-
- 20 ಪ್ರವತ್ತನಾಧಿಶ ತೊಳವದೇಶತಿಲಕಾಯಮಾನನಗರಿನಗರಸಿದ್ಧ ಸಿಂಹಾಸನಾಧಿಪತಿಯಾಗಿ ಸುವಣ್ಣುಪುರಿ-  
ಯಿಂದಲಂ[ಕೈ]-
- 21 ತಮಾದ ಹೈವಕೊಂಕಣರಾಜ್ಯಮಂ ಪ್ರತಿಪಾಲಿಸುತ್ತಿದ್ದು ನಿಜಪಟ್ಟಮಹಾದೇವಿಯರಾದ ಬೊಮ್ಮಲ-  
ದೇವಿಯರ ಮನೋಮಾನಸ-
- 22 ರಾಜಹಂಸನಾ ದರಿರಾಯಗಜಗಂಡಭೇರುಂಡ ಶ್ರೀಮನ್ಮಹಾಮಂಡಲೇಶ್ವರ ಜಿನದಾಸ ಸಾಳುವಮೆಲ್ಲ ಮ-  
ಹೀವೆಲ್ಲ[ಭ]ಂ ನಿಜಾ-
- 23 ಗ್ರಜಿಯರಾದ ಮೆಲ್ಲದೇವಿಯರ ತನುಜ [ಜಗ] ದೇವಭೋವರಂ ತದಧಿರಾಜನೋಳ್ ಪರಮಪ್ರೀತಿವೆತ್ತಿದ್ದು-  
ಪನವೆಂತಂದೊಡೆ ||
- 24 ವೃತ್ತಂ ಯುವರಾಜತ್ಯಮಿನಿಪ್ಪಮಾತ ಅಧಿರಾಜಶ್ರೀಯದಂ ಕೂರ್ತು ಸಾಳುವಮೆಲ್ಲಂ ಕುಡೆ ಸಾಳ್ಯರಾ-  
ಯನ ಮನಂ ತಾ-
- 25 ನಾಗಿ ದಲತ್ತಳ್ಳ ದಂ [1\*] ಅವನೊಂದಿಚ್ಚೆಗೆ ಬಾರದೆಂದು ತನತೀ ಪೆಣ್ಣೊನ್ನೆಲಂ ಪ್ರಾಣಮೆಂ ಬಿವು ಬೇಡೆಂ-  
ಬುದೆ ನೆಮಮಾಗಿ ನೆಗಳ್ಳ-
- 26 ಂ ಶ್ರೀಸಾಳ್ಯದೇವಾಧಿಪಂ || [೧೦ ||\*] ಜಿನನೊಳ್ ಶ್ರೀಜಿನಶಾಸ್ತ್ರದೊಳ್ ಜಿನಮುನೀಂದ್ರವ್ರಾತದೊಳ್  
ತತ್ಪದಾರ್ಥನಿಕಾಯಂಗಳೊಳೆಯ್ದು
- 27 ನಂಬುಗಿಯೆ ಕರ್ತೊನ್ನುಂಡೆ ನೀರಂತೆವೋಳ್ [1\*] ತನಗಾಯ್ದಿಪಮಿಕ್ಕೆ ದೆಪ್ಪಿದೊಡ ಮೆಂದುಂ ತಪ್ಪನೀ  
ಸಾಳ್ಯಮೆಲ್ಲನರಂದ್ರಂ-

*Second Face.*

- 28 ಗೆನೆ ತಾನದೇನಚಳನೋ ಶ್ರೀಸಾಳ್ಯದೇವಾಧಿಪಂ || [೧೧ ||\*] ವರದುಶ್ಯಾಸನನಾ ವಿಭೀಷಣನುದಾತ್ತಂ [ಲಕ್ಷ್ಮ]  
ಣಂ ಪ್ರೇಮದಿರ್ವಿರವೇನ-
- 29 ಗ್ರಜನಲ್ಲಿ ದುಷ್ಟರೊಡನಾವೋದನಾತಂಕದೊ [1\*] ಳ್ಳರುತೇಂ ಕೊಂಕಣದಲ್ಲಿ ಗರ್ವಿಸಿದನೆಂದಂತಾವನಿಂ  
ಪೋಲ್ವನೀಧರೆಯೊಳ್



- 30 ಸಾಳುವಮಲ್ಲನೊಳ್ ಪ್ರಣಯದಿವರ್ಪು ಸಾಳ್ಯದೇವೇಂದ್ರನಂ || [೧೦ ||\*] ವ || ಯಿಂತನೇಕಗುಣಮಣಿ-  
[ವಿ]ಭೂಷಣನಾದ ಯುವ-
- 31 ರಾಜನುಂ [||] ಸೆಂತಂತ್ರಿಮಿತ್ರಕೋಶದೇಶದಂಗಳಬಲಸಮೇತನುಮಾಗಿ ರಾಜ್ಯಂಗೆಯ್ವತ್ತಿದರ್ಪ ಮಹಾ-  
ರಾಜೇಂದ್ರನ
- 32 ವಂಶಾವಳಿ ಯಂತಂದೊಡೆ | ಪಂಚಮಕಾಲಮಂ ಸದ್ಧರ್ಮಪ್ರವರ್ತನದಿಂ ಚತುರ್ಥಕಾಲಮಾಗಿ ನೆಗಳ್ಳ  
ರಾಜಾನ್ಯಯ-
- 33 ಚೂಡಾಮಣಿಗಳಂ ಕ್ಷೇಮಪುರದ ಶ್ರೀಚಂಡೋಗ್ರ ಪಾರ್ಶ್ವತೀರ್ಥೇಶ್ವರರ ಚರಣಕಿಂಕರಯಂ | ಶ್ರೀಮ-  
ಚ್ಯಾ ರುಕ್ಮಿಣೀಪಂಡಿತಾ-
- 34 ಚಾರ್ಯವರ್ಯಪದಪದ್ಮಭೃಂಗಾಯವಾನವಾನಸರುಮಪ್ಪ ಸಾಳುವ ನಾರಣಾಂಕ ನಾಗಣಾಂಕ  
ನರಪತಿಗಳೊಡಲಾ-
- 35 ದೆ ಪಲಂಬರರಸುಗೆ ಳಾರಾಜ್ಯಾಧಿಪತಿಗಳಾಗಿ | ಅನುಕ್ರಮದಿಂ ಪ್ರವರ್ತಿಸೆ ತದನಂತರಂ ತದ್ವಂಶಾವತಂ-  
ಸರಪ್ಪ ! ಸೆ-
- 36 ವ್ಯಾ[ಕ್ತ್ವ]ಚೂಡಾಮಣಿಗಳನಿಸಿದ ಹೊಂ<sup>1</sup>ನನರಂದ್ರರುಂ ಸೆನ್ಮಾಗ್ಗನಿರತರುಮಪ್ಪ ಕಾಮನೃಪಾಲ-  
ರುಂ | ಸದಾಚಾರಸಂಪನ್ನ -
- 37 ರುಮಪ್ಪ ಮಾವರಸೆ ಭೂವರಯಂ | ಜಿನಪೂಜಾಪುರಂದರರುಮಪ್ಪ ಹೈವರಾಜೇಂದ್ರರುಂ | [ದಾ]ನಶ್ರೀಯಾಂ-  
ಸರು -
- 38 ಮಪ್ಪ ಸಪ್ತಮಹೀಪಾಲರುಂ | ಸುಗುಣಾಭರಣಭೂಷಿತರುಮಪ್ಪ ಕೇಶವರಾಯರುಂ | ಮಾನಸ್ತಂಭೋ-  
ತ್ತಂಭನಜಂ-
- 39 ಭಾರಿಗಳುಮಪ್ಪ ಸಂಗಮೇಂದ್ರರುಂ | ಸದ್ಧರ್ಮಪ್ರತಿಪಾಲಕ ಜೀರ್ಣಜಿನಚೈತ್ರಾಲಯೋದ್ಧರಣಧುರೀ-  
ಣರುಮಪ್ಪ ಭೈರ-
- 40 ವಧೆರಾಧೀಶರುಂ | ಜಿನಧರ್ಮಪ್ರವರ್ತನ ನಿರತರುಮ ಪ್ಪಿಂಮಡಿ ಭೈರವೇಶ್ವರರು ಮವರ ಯುವರಾಜ ಪ-  
ದವಿಯೊಳ್ಳರಾ-
- 41 ಜಮಾನರು ಮನೇಕ ಗುಣಕದಂಬಾಲಂಬರುಮ ಪ್ಪಂಭಿರಾಯರಸರುಂ | ಯಥೋಚಿತಕ್ರಮದಿಂ ರಾಜ್ಯಂಗೆ-  
ಯ್ವು ಪಂ-
- 42 ಚಸರಮೇಷ್ಟಿಗಳ ಚರಣಸ್ಮರಣದಿಂ ಪಂಚತ್ವಮ ನೆಯ್ವಿ ಸದ್ಗತಿವಡೆದರಿತ್ತಲ್ಲದನ್ವಯದೊಳ್ಳೆಗಳ್ಳವಡೆದ  
ಸೋಮಕುಲಾರ್ಣವ-
- 43 ಪೂರ್ಣಚಂದ್ರನುಂ | ರತ್ನ ತ್ರಯಾರಾಧಕರುಂ | ಜಿನಧರ್ಮಧ್ವಜಸ್ಥಾನಾಚಾರ್ಯನುಂ | ಜಿನರಥ-  
ಯಾತ್ರಾಪ್ರವರ್ತನಕಲಿ-
- 44 ಯುಗಚಕ್ರವರ್ತಿಯುಂ | ಹಿರಣ್ಯಚೈತ್ರಾಲಯನಿರ್ಮಾಪಕನುಂ ಸುವರ್ಣಕಲಶಸ್ಥಾನಾಚಾ-  
ರ್ಯನುಂ | ರತ್ನ ಸುವರ್ಣರಜ-
- 45 ತ ಜಿನಬಿಂಬಿ ಪ್ರತಿಷ್ಠಾಚಾರ್ಯನುಮ ಪ್ಪುರಿರಾಯಗಜಗಂಡಭೇರಿಯಂಡ ಶ್ರೀಮನ್ಮಹಾವಿಂಡಲೇಶ್ವರ ಜಿನ-  
ದಾಸೆ ಸಾಳುವಮ-
- 46 ಲ್ಲಮಹೀವಲ್ಲಭನ ಗುಣಾವಳಿ ಯಂತಂದೊಡೆ || ಜಗದೊಳ್ಳೆ ಹೃತ್ತಿಯರತ್ನನಂ ಯದುನೃಪಾಲೋತ್ತಂಸ-  
ಮಾಣಿಕೈನಂ
- 47 ಮೃಗಲಕ್ಷ್ಮಾನ್ವಯನಂ ಜಿನೇಂದ್ರಪದಪೂಜಾಶಕ್ರನಂ ಚಾಗಮೆ[\*]ಪುಗನಂ ಕಾಶ್ಯಪಗೋತ್ರನಂ ಸುಗು-  
ಣನಂ ಶ್ರೀಕಾಳ್ಯಮಲ್ಲೇಂ-
- 48 ದ್ರನಂ ಪೊಗಲ್ವನಾಲಗೆಯನ್ಯರಂ ಪೊಗಲ್ವದೇ ಪಾಲುಂಡು ಮೇಲುಂಬುದೇ || [೧೧ ||\*] ಕಾಳಗದಲ್ಲ  
ಶಕ್ರಸುತನೀವೆಡೆಯಲ್ಲಿನಸೂನು ಮೇ-
- 49 ದಿನೀಪಾಲನದಲ್ಲ ರಾಮ ನೆನುತುಂ ಪೊಗಳ್ಳಂ ಜಗಮೆಂತೊ ಷಂಢನೊ[\*]ಳ್ವೇಳೆಯಚಾಗಿ ಕಾನನನಿ-  
ವಾಸಿತನಲ್ಲದೆ ತದ್ಗುಣಂಗೆ-
- 50 ಳಂ ಸಾಳುವಮಲ್ಲಿರಾಯನವನಿಂದವನಿಂದವನಿಂದಮಗ್ಗಳಂ || [೧೨ ||\*] ಗರುಡಂಗೀಡಕ್ಕುಮೇ ಚಿಟ್ಟಿಯ-  
ಮೆಟೆ ವ್ಯಗರಾಜಂಗೆ ಸಾದ್ಯ-

<sup>1</sup> The letter ನೆ is engraved above the line.

- 51 ಶ್ಯಮೇಕೀಳ್ವಾರಿ ಕೇಷಂಗ[ಕ್ಯ]ಟಾ ಪಾಟಿಯ ಜಲದೊಳದೊಳ್ಳೆ ಸೂರ್ಯ್ಯಂಗೆ ಪೆಂಪಿಂ [\*]  
ಸರಿಯೇ ಖದೊಳ್ಳೆತ [ವಾ] ಪಾಂಗಮಳಗುಣನಿಧಾ-
- 52 ನಂಗೆ ಭಲ್ಲತ್ರಿಣೇತ್ರಂಗರರ ಶ್ರೀಸಾಳ್ವಮಲ್ಲಂಗಣೆ ಯರಸುಗಳಾವ್ಯಾತ್ ಬೊಟ್ಟಿತ್ತಲುಂಟೇ || [೧೫ ||\*]  
ಪರನಾರೀಪುತ್ರನೆಂದೀ
- 53 ಬಿರಿದು ನಿನಗೆದಲ್ ಸೋಮವೆಂಶಾಧಿಪಂ ನಿಲಂ ಪರವೆಣ್ಣಾದೆನ ನಿಂದೇಂ ಪಿಡಿದಪೆ ಹಣೆಗುಟ್ಟುತ್ತೆ ತಾಂ  
ಹಾದರಂ ಗೆ[\*]-
- 54 ಯ್ಧೆನಿಪ್ಪಂತೆಲ್ಲರುಂ ನಿಟ್ಟಿಸುತಿರೆ ನಡೆಯಿಂಬರ್ವೆ ನೆಂದಾ ಜಯಶ್ರೀ ಬರಕೊಂಡುಂ ಶೌಚಿಯಾದೆಂ ತ್ರಿ-  
ಣೆಯ-
- 55 ನಪಟಭಲ್ಲಂ ಲಸತ್ಸಾಳ್ವಮಲ್ಲಂ || [೧೬ ||\*] ಪುರುಳತಂ ಮರುಳತನೀತನುರುಶಾಸ್ತ್ರೋತ್ತಂಗೆನೀತಂ-  
ನಿರಕ್ಷರನೀ-
- 56 ತಂ ಸುಚರಿತ್ರನೀತನುಹೆ ದುಶ್ಚಾರಿತ್ರನೀತಂ ಗುಣೋ[\*]ತ್ಯರನೀತಂ ಗುಣೋನನೆಂದವರ್ಗಂ ಕಂ-  
ಡಾಕ್ಷಣಂ
- 57 ಬಲ್ಲನೀ ಧರೆಯೊಳ್ಳುವೆ ಮಲ್ಲಿರಾಯನೆ ವಲಂ ಭಾವಜ್ಞ ಚಕ್ರೇಶ್ವರಂ || [೧೭ ||\*] ಪೊಡವಿ ರಸಾತಳ-  
ಕ್ಕಿಳಿದೊಡೆ ಪಡೆಮಾತಲ-
- 58 ಂ ಮೇರುವೆಳ್ಳು ನಡೆದಾಡಿದೊಡಂ [\*] ಪಡುವೆ ರವಿ ಮೂಡಿದೊಡಂ ನುಡಿದಡೆ ತಪ್ಪುವನೆ ಸಾಳ್ವಮಲ್ಲಂ  
ನರೇಂದ್ರಂ || [೧೮ ||\*]
- 59 ಅರಿನ್ಯಪರಸ್ಸೆವೆಂ ಬೊಗಿಮಿಳಾಚ್ಯುತರಾದವೆಂ ನಿಜೋರ್ವಿಯಾಳ್ವರಿಮತಿಭೀತಿಯುಕ್ತರ್ದೆ ಬೆಚ್ಚೆದ  
ಸೈತಿ-
- 60 ರಿ ಮುಗುವೈರಿಭೀ [\*] ಕರನ ಪೊಡೆಳ್ಳು ದಾತ್ತನಭೆಯಪ್ರದನುಂನತಿ ತಿಂಣಮೆಂದು ಬಿತ್ತರಿಸಿ ಜಗಕ್ಕೆ  
ಸಾಹಿದುದು ಸಾ-
- 61 ಳುವಮಲ್ಲನ ಕೀರ್ತಿಡಂಗುರಂ || [೧೯ ||\*] ಪರಮಜಿನೇಂದ್ರಭಕ್ತಿಗೆ ಸದುಕ್ತಿಗೆ ಚಾಗಕೆ ಭೋಗಕಾತ-  
ನೊಳ್ಳರಿಗೆ ಪರಾಕ್ರಮಕ್ಕೆ ಕಡುನನ್ನಿ-
- 62 ಗೆ ಸತ್ಯಳೆಗಂ ತ್ರಿಲೋಕದೊ [\*] ಳ್ಳಿರಿದೊರೆ ಪಾಡುತೊಡು ಪಡಿಪಾಸಟಿ ಈಡೆಣೆ ಇಲ್ಲನುತ್ತುಹಂಕ-  
ರಿಸಿ ಪೊಗಳ್ಳು ಬಾಜಿಸಿತು ಸಾ-
- 63 ಳುವಮಲ್ಲನ ಕೀರ್ತಿಡಿಂಡಿಮಂ || [೨೦ ||\*] ಕಡುಪಿಂ ಮಾಪಾಂಪ ವೈರಿಕ್ಷತಿಪರೆನಿಪ ಬಲ್ವಕ್ಕಿವಿಂಡಂ  
ಪೊಡೆಪ್ಪಿಂ ದಡೆಗಟ್ಟುತ್ತೆಟ್ಟಿ ಮು-
- 64 ಟ್ಪು ತ್ತಡಸಿ ಪಿಡಿಸಿ ಕಾಂಕುತ್ ಚುಚ್ಚುತ್ತುಮಾಪ್ಪಿಂ[\*] ಪೊಡೆವುತ್ತುಬ್ಬಿಂ ಪೊರಳ್ಳುತ್ತಿಟ್ಟಿವುತ-  
ಜನಿಯೊಳ್ಳುಂಡಮಂ ಸೊಸಿ<sup>1</sup>

## No. 208.

(A.R. No. 38 of 1901).

ON ANOTHER PILLAR IN THE SAME MANDAPA.

(Published in *Indian Antiquary*, Vol. V, p. 45.).

In the readings given there the following corrections have to be made:—

Line.	For	Read	Line.	For	Read
1	ಹತ.	ಹತ-	5	ಪಾಧಿ-	ಘಾತಿ-
2	ಬರ್ಧ-	ಬ್ರಹ್ಮ-		ನಿರಜ್ಜನ-	ನಿರಂಜನ-
	ಭೈಮ-	ಕ್ರಮ-		ನೀನಗಣ್ಯ-	ನೀನಗಣ್ಯ-
3	ಶರ್ಮ-	ಶರ್ಮ-	6	ದಯವಿಧ-	ನಯವಿಧ-
	ಧೈತೋದ್ಗಮ-	ಧೈತಾಗಮ-	7	ಸುರಹರ್ಷ್ಯ-	ಸುರತೋರ್ಷ್ಯ-
4	ಧರ್ಮ-	ಧರ್ಮ-		ಧೈತಾನಿತ್-	ಧರಾನಿತ್-

<sup>1</sup> This record stops here abruptly.

Line.	For	Read	Line.	For	Read
8	ಶೂರನೈ-	ಮಾನ್ಯ-	16	ಶಾಂತನೈ-	ಶಾಂತನೈ-
9	ಚಕ್ರ-	ಭತ್ತ-	18	ಶಕ್ತಿಸಾರ-	ಶೂಕ್ತಿಸಾರ-
10	ನಕ್ರ-	ನೇತ್ರ-		ಜಿತ-	ದಿತ-
	ರೋಜ-	ಸೋಜ-	19	ಭುಕ್ತಿದ್ರವ್ಯ-	ಭಕ್ತಿದ್ರವ್ಯ-
	ಮಹಾನ್ವಿತ-	ಮಹೋನ್ವಿತ-		ಘನಾಶ್ರಿತ-	ಘನಶ್ರುತ-
13	ನಾಥನೈ-	ನಂತನೈ-		ಹರ್ಮ್ಯನೈ-	ಹರ್ಮ್ಯನೈ-
14	ನೀಲ-	ನೀಳ-	20	ಜನಪತಿ-	ಜಿನಪತಿ-
	ಜಿಹ್ವನೈ-	ಜಿಹ್ವನೈ-		ಮಹೀಪತಿ-	ನರಿಪತಿ-
15	ಸುನೀಷಿತ-	ಸುನಿಶ್ಚಿತ-	In all lines except 13 & 14 read ನೀನೆ for ನೀನ-		
	ಕಂಠನೈ-	ಕಾಂಠನೈ-			

## No. 209.

(A.R. No. 39 of 1901).

ON A SLAB BUILT INTO THE WALL OF THE KSHETRAPALA SHRINE IN THE  
HOSABASTI AT THE SAME VILLAGE.

- 1 ಶ್ರೀಮತ್ಪರಮಗಂಭೀರಸತ್ಯದ್ರಾವ್ಯದಾವೋಫಲಾಂಭನಂ | ಜೀಯಾತ್ಪ್ರಲೋಕ್ಯನಾ[ಥ]-
- 2 ಸ್ಯೂ ಶಾಸನಂ ಜಿನಶಾಸನಂ || ಶ್ರೀಮತ್ ಶಕವರ್ಷ ೧೨೯೮ ಯ ದುರ್ಮುಖಿ ಸಂವತ್ಸರದ ಮೂ[ಘ]-
- 3 ಶು ೧೦ ಶುಕ್ರವಾರದಲು ವಿರುಪಾಕ್ಷರಾಯರು ಸಿಂಹಾಸನಸ್ಥಿತರಾಗಿರಲು ಸಿಂಗಪ್ಪದಂ-
- 4 ಣ್ಣಾಯಕರ ಕಾಲದಲ್ಲಿ ವಿತ್ತರಸೋಡೆಯರು ಮಂಗಳೂರರಾಜ್ಯ ಸ್ಥಿತರಾಗಿದ್ದ ಕಾಲದಲ್ಲಿ [ಚಾ]-
- 5 ರುಕ್ಮಿಣಿಪಂಡಿತವೇನರುಗಳ ನಿರೂಪದಿಂದ ಬಿದಿರೆಯ ಯೆಂಟುಪ್ರಜೆಸೆಟ್ಟಿಕಾಕರು ನಾಲ್ಕು ರೇಳ[ಮೆ]-
- 6 ಗಳೊಳಗಾದ ಸಮಸ್ತಹಲರು ಶ್ರೀಚಂದ್ರಪ್ರಭಸತ್ಯಮಿಯ ತ್ರಿಭುವನಚೂಡಾಮಣಿಯೆಂಬ
- 7 ಚೈತ್ರಾಳಯದ ನಡುವಣನೆಯ ಯೆರಡು ಗಂಧಕುಟಿಗಳನು ಪೇರಳದ [ಕ]ರಣಂತೆ ಬಳಿ [ಯ]
- 8 [ಮೆಲ್ಲಂಟ] ಸೌಟಿರಸೆಟ್ಟಿಯರು ಅವರಳಯ ಚಿಟ್ಟಿಪಾಡಿಯ [ಕೇಚಿ]ಯ ದೇವರಸೆಟ್ಟಿಯರು ಯಂತಿ-
- 9 ಗ್ಗ ಧರ್ಮವಾತ್ಸಲ್ಯದಂ ಕೊಟ್ಟು [ವಿ]ವರ | ತಮಗೆ ಸ್ವರ್ಗಪವರ್ಗವಾಗಬೇಕೆಂಬ ಭಾವದಿಂದ  
ಆ ತಾ-
- 10 [ವಿಗೆ] ಯೋಗ್ಯ[ವ]ಹ ದೇವಾರ ತಾಣದೀವಿಗೆ ಮೊದಲಾದ ಉಪಕರಣಗಳನು [ಕೊ]ಡಿಸಿ ಕೊಟ್ಟು  
[ಅ]ಲ್ಲಿ-
- 11 ಯ ನಿತ್ಯನೈಮಿತ್ತಿಕ ಪೂಜೆಗಳಿಗೆ ಅಚಂದ್ರಾರ್ಕಸಾಧನಿಯಾಗಿ ನಡವಹಾಗೆ ವೈತ್ತಿಕ್ಷೇತ್ರಗಳನೂ  
[ವಿಂ]-
- 12 ಗಡಿಸಿಕೊಟ್ಟು ಅಪರಿಮಿತವಹ ಕೀರ್ತಿಯನು ಪುಣ್ಯವನು ಉಪಾರ್ಜ್ವ[ಸಿ]ಕೊಂಡರು [1\*] ಅದಕ್ಕೆ  
[ಬಿ]ಟ್ಟು ಕ್ಷೇ[ತ್ರ]-
- 13 ದ ವಿವರ [1\*] ಮೂಡಿಲ್ಲರದೇಶದಲ್ಲಿ ನಾಲ್ಕುರೋಳಗೊಂದೆನಿಸಿದ ಕೆಂಮುತ[ಮ]ರಲ್ಲಿ ಸಂಕರ[ವೊ-  
ಜೋಂತಿಪೆಂ]-
- 14 ಬ ಬ್ರಾಹ್ಮಣನಮೂಲದ ಬಯಲಗದ್ದೆಗೆ ಳರಡನು ನಾಲ್ಕು ಸಂಪ್ರತಾಪಗಳನೂ ಕೊಟ್ಟು
- 15 . . [ಹಾರ]ವಾಗಿ ಹಿಡಿದು ಆ ಕ್ಷೇತ್ರದಿಂದ ಗೇಣಿಯಾಗಿ ಬಿಟ್ಟು ಅಲ್ಲಿಗೆ ಸಲ್ಲುವ ಬಳನಾರ್ಥ[ತೆ-  
ಲೆ]-
- 16 ಕ್ಕದ ಅಕ್ಕಿಯ ಮೂಡೆ ೨೦ ಅಕ್ಷರದಲ್ಲು ಮೂವತ್ತು [1\*]ಅ ವೈತ್ತಿಯಿಂದ ಗಂಧಕುಟಿಯ ಅ[ಮ್ಯ]-
- 17 [ತ]ಪಡಿ ನಡದುಬ[ಹು]ದು [1\*] ಆರುವಾರಿಗಳು ಆ ಹೊನ್ನನು ಬಿಟ್ಟರಾದರೆ ಹಲರೂ ಆ ವಾಗಗಳ  
. . .
- 18 ಹೊ[ನ್ನ]ನಿಸಿಕೊಂಡು ಮತ್ತೊಂದು ಯೋಗ್ಯವಹ ತಾವಿಗೆ ಹಾಕಿ ಆ ನೈವೇದ್ಯವನೂ ನಡಸಿಬಹರು ||
- 19 ಗಂಧಕುಟಿಯ ಪೂಜೆಯ ನಡಸುವ ಪೂಜಾರಿಗೆ ಬಸ್ತಿಯ ತೆಂಕಣದಿಕ್ಕಿನ ಪೂಜಾರಿಗಳ ಕರೆಗಳ-
- 20 . . . ಎಂದು ಮನೆಯನು ಹಲರು ಕೊಟ್ಟರು [1\*] ಆ ಮನೆಯಲ್ಲಿದ್ದು ಆ ದೇವರ ಪೂಜೆಯನು  
ನಡಸೊದು [1\*]

## No. 210.

(A.R. No. 40 of 1901).

ON A SLAB<sup>1</sup> LEANING AGAINST THE SOUTH WALL OF THE INNER ENCLOSURE  
OF THE SAME BASTI.

- 1 ಶ್ರೀಮಂತ್ರಿ\*ಪರಮಗಂಭೀರಸ್ಯಾದ್ವಾದಮೋಘಲಾಂಭನಂ | ಜೀ-
- 2 ಯಾತ್ರೈಲೋಕ್ಯನಾಥಸ್ಯ ಶಾಸನಂ ಜಿನಶಾಸನಂ || ಸ್ವಸ್ತಿ [\*]
- 3 ಶ್ರೀಜಯಾದ್ಭುದಯ ಸಾಲಿವಾಹನಶಕವಗುಷ್ಪ ೧೪೯೩ ನಮು
- 4 ೨ ಸಂದ ವರ್ತಮಾನ ಪ್ರಜೀತೃತ್ವಿಸಂವತ್ಸರದ ಪುಷ್ಯ ಶುದ್ಧ
- 5 ೪ ಯೆಲು ಶ್ರೀಮತು [ಲೋ]ಕದೇವಿಯಿರಾದ ಚಳುಟರೂ ತಮ ನೊಡಹು-
- 6 ಟ್ಪಿದರು ಪದು[ಮ]ಲದೇವಿಯಿರಿಗೆ ಪುಂಣ್ಯಾರ್ಥ್ಯವಾಗಿ ಆಹಾರ[ದಾ]ನಕ್ಕೆ ಬಿ-
- 7 ಟ್ಪಿ ಕ್ಷೇತ್ರವೆ ಬರಿಸಿಕೊಟ್ಟ ಸಿಲಾಶಾಸನದ ಕ್ರಮವೆಂತೆಂದರೆ [\*] ವಿಜಾ-ಮಾಗಣೆ-
- 8 ಯೊಳಗೆ ಮರಕಟ[ವೆ]ಂಬ ಸ್ತಳಕೊಳಕೇತಿಮೆಂಬ ಬಯಲಗದ್ದೆ ೧ ಕ್ಕೆ ಬಿತ್ತುವೆ ಬೀಜವ-
- 9 ರಿ ಮೂ ೧೦ ಅ ವ[ಕು]ಳ ಬಾಗಿಲಗದ್ದೆ ೧ ಕ್ಕೆ ಬೀಜವರಿ ಮು ೫ ಹಾದೆತಿಮೆಂಬ ಗದ್ದೆ ೧ ಕ್ಕೆ ಬೀ-
- 10 ಜವರಿ ಮು ೩ ಪಿಜತಿಮೆರು ಗದ್ದೆ ೧ ಕೆ ಬೀಜವರಿ ಮು ೨ ಜಾಲಗದ್ದೆ ೧ ಕೆ ಬೀಜವರಿ
- 11 ಮುಡೆ ೩ ಬಡೆಗಣತಟ್ಟಿನ ಗದ್ದೆ ಗಳು ಅದಕ್ಕುಳ ಚತುಸ್ಪ್ರಮೆಯೊಳ-
- 12 ಗುಳ ಬೆಟಿನಗದ್ದೆಗಳಿಗೆ ಬೀಜವರಿ ಮೂ ೬ ಅಂತು ಬೀಜವರಿ ಮೂ ೩೬ ಅದರೊ-
- 13 ಳ ತಂಗಿನಮರ ೧೦ ಅಡಕೆಮರ ೬ ಹಲಸಿನಮರ ೧೩ ಇದ[ಕೊಳ]ಗೇ[ಣಿ]ಯೊ . . .
- 14 . ಹೊದಿಗೆ ಅಕ್ಕಿ[ಬಳ] ೫೦ ಲೆಕ್ಕದ ಮೂಡೆ ೪೫ ಮೈಂದಗುಳಯ ಉದುಗಳೆಂಬ ಬ-
- 15 ಯಲಗದ್ದೆ ೩ ಕ್ಯಂ ಬಿತ್ತುವೆ ಬೀಜವರಿ ಮೂಡೆ ೩ ಯಿದಕುಳ ಬೆಟ್ಟಿನಗದ್ದೆ[ಗಳ] ಬಿತ್ತುವೆ
- 16 ಬೀಜವರಿ ಮೂಡೆ ೧೦ ಯಿದಕುಳ ಹಲಸಿನಮರ ೪ ಯಿದಕುಳ ಅಡಕೆತೊಟಸಹವಾಗಿ
- 17 ಗೇಣಿಯೆ ಅಕ್ಕಿ ಬಳ ೫೦ ಲೆಕ್ಕದ ಮೂಡೆ ೧೦ ಅಂತು ಸ್ತಳ[ಎ]ರಕಂ ಅಕ್ಕಿಯೆ ಮೂಡೆ ೫೨ [ಮೂ]-
- 18 ಡೆ ಗೇಣಿಸ್ತಳನನು ಗುರುಗಳಬಸ್ತಿ[ಯ ಪಾರಿಶ್ಯ]ನಾಥನ ಸಂನಿಧಿಯಲಿ ಸಂಗಸಮುದಾ-
- 19 ಯದ ಮುಂದಿ[ಟ್ಟು] ಎಂಟುಮಂದಿ ಸೆಟಿಕಾರರು ನಾಲ್ವರು ಏಳಮೆ[ಗ\*]ಳೊಳಗಾದ ಸಮ -
- 20 ಸ್ತಹಲರ ವಸನಾಡಿ ಕೊಟಿಲು [\*] ಹಲ[ರಿದು] ಯೊಧವ್ಯೂದ ಅಕ್ಕಿ ಮ[ರ]ಕಟದ ಗುತ್ತಿನ ಬ[ಹ\*]
- 21 ಅಕ್ಕಿ ಮೂಡೆ ೫೨ ನು ಏಳನೆಯ [ವಾರ]ದ ಲಾಹಾರದಾನವೆ ಮಾ[ಡೂ]ದಂದು ಬರಿಸಿ
- 22 ಹಾಕಿದ ಸಿಲಾಶಾಸನ ಯೊ ಸ್ತಳಕ್ಕೆ ಕಾಣಿಕೆ ಹಣ ಭಂಡಿ ಭತ ಬಿ[ಟಿ]ಬಿತ್ತಾರ [ಯಿ]-
- 23 ಲ್ಲ [\*] ಯೊ ಧ(೦)ನ್ಯೂಕ್ಕೆ ಮುಂವೆ ಪುತ್ತಿಗೆಯಲು ಬಾಳುವೆ ಅರಸುಗಳು ಅಳು-
- 24 ಪಸಲ್ಲದು [\*] ಅಳುಪಿದರೆ ಪಾರಿಶನಾಥ ಚಂದ್ರನಾಥನ ಪಾದಕೆ ತಪ್ಪಿದವರು [\*] [ನವ]-
- 25 ಕೊಟಿಮುನೀಶ್ವರರ ಪಾದಕ್ಕೆ ತಪ್ಪಿದವರು [\*] ವಾರನಾಸಿಯೆಲೆ ಸಹಸ್ರಕಪಿಲೆ
- 26 ಕೊಂದೆ ಪಾಪಕ್ಕೆ ಹೋಹಾರು [\*] ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ

## No. 211.

(A.R. No. 41 of 1901).

ON A SLAB SET UP IN THE GURUGALA-BASTI AT THE SAME VILLAGE.

- 1 ॥ ಶ್ರೀಮತ್ಪರಮಗಂಭೀರಸ್ಯಾದ್ವಾದಮೋಘಲಾಂಭನಂ [\*] ಜೀಯಾತ್ರೈಲೋಕ್ಯನಾಥಸ್ಯ
- 2 ಶಾಸನಂ ಜಿನಶಾಸನಂ [||] ಶ್ರೀಮನ್ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ಹರಿಹರರಾಯ-
- 3 ನ ಕುಮಾರ ಶ್ರೀವೀರಬುಕ್ಕರಾಯನ ರಾಜ್ಯಕಾಲದೊಳು ಶ್ರೀಮನ್ಮಹಾಪ್ರಧಾನ
- 4 ಜೊಂಮೆಯದಂಣಾಯಕರ ಪ್ರಧಾನಿಕೆಯೊಳು ಬಾಚಪ್ಪೊಡೆಯರು ಮಂಗಲಾ-
- 5 ರಸ್ಥಳವೆ ನಾಳುವಲ್ಲಿ ಶಕವರ್ಷ ೧೩೦೯ ನೆಯ ವ್ಯಯ ಸಂವತ್ಸರದ ಭಾದ್ರ-
- 6 ಪದ ಶುದ್ಧ ೧೦ ಬುಧವಾರದೊಳು ಅಧಿಕಾರಿಗಳು ನಾಲ್ವರು ಬಲ್ಲಾಳಗಳ[ಯ್ಯ]ರು ಹೊರ-

<sup>1</sup> At the top is carved in relief a triple umbrella flanked by the sun and a lamp-stand on the proper right and the crescent and a cow with calf on the left. On another slab close to this, having similar carvings, there is a completely worn out inscription in characters of the same period.

<sup>2</sup> This and the following lines begin with a circle.

- 7 ಹಿನವರು ಸ್ಥಳದ ಸೇನಬೋವನು ಅಪ್ಪಣಕಾಣನೆಂಬವರು ಕೂಡಿ ಪುಣ್ಯಾರ್ಥವಾಗಿ ಚಂಡೋಗ್ರಸಾರ್ಥ-  
 8 ದೇವರ ಶ್ರೀಕಾರ್ಯಕ್ಕೆ ಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ ಕೊಟ್ಟು ಕ್ಷೇತ್ರದ ಚತುಸ್ಸೀಮೆಯ ಕ್ರಮಂತೆಂದೊ-  
 9 ಡೆ [1\*] ಕೊಟ್ಟೀ ಸರಸೆಟ್ಟಿಯ ಬೆಟ್ಟೆಂದೆ ಮೂಡಲು ಅಂಕುಶವಾಳದ ನಾಗರಬನದಿಂ ತೆಂಕಲು ಕಾಯರ-  
 ಗುಂಡಿ-
- 10 ಯಿಂದ ಸಡುವಲು ತೆಂಕಣದಿಕ್ಕಿನ ಲಿಕ್ಕದ ಓಜಿನಕಲ್ಲಿಂದ ಬಡಗಲು ಯಿ ಕ್ಷೇತ್ರವನು ಪಾ[ರ್ಶ್ವ]ಪುರವೆಂದು  
 11 ಹೆಸರ ನಿಟ್ಟು ದೇವರ ಕಯ್ಯಲಿ ನಂ[ದಾ]ದೀನಿಗೆಗೆ ಅರೆಹಾಡ ಎಂಣ್ನೆಯ ನಡಣಸುವೆನೆಂದು ನಾಡು  
 12 ನಕರದಮುಂದೆ ಪೆರ್ಪಡೆ ಉತ್ತಮಸೆಟ್ಟಿ ಮೂಲವಾಗಿ ಕೊಂಡನು [1\*] ಈ ಭೂಮಿಗೆ ದುಃಖ ಓಸಗೆ  
 13 ನಟ್ಟು ಬೆಡು ಅಟ್ಟಂತೋಡಿಯಯ್ದು ನೋಲತಿ[ಕೆ]ಳ[ಗೂ]ಡಕೂಡಗಲು ಮೇಲೋಗ-  
 14 ರ ಕಾಯಿ ಮೆಣಸು ಅಣಿಯು ಭತ್ತಬೇಡೆತ್ತು ಬಿಟ್ಟಿ ಬಿಡಾರ [ಎ]ಸಿವೊ-  
 15 ದಲಾದಾವ ಬಾಧೆಯೊ ಯಿಲ್ಲೆಂದು ಸರ್ವಮೋನ್ಯವಾಗಿ ಯಿಕ್ಕಿದ ಶಿಲಾಶಾ-  
 16 ಸನ ವಿೂ ದೇವಸ್ವದೊ ಳಳದು ಗುಡಿಯ ಕಟ್ಟು ಸಲ್ಲದು [1\*] ಮೇಲಿಂದಾಣೆಯ ನಿಕ್ಕಸಲ್ಲದು [1\*] ಅಣಿ-  
 17 ಕೆತ್ತವಂ ಗಯ್ಯೊಣು ನೆಣಿಕೆತ್ತವಂಗೆ ಸಾವಿರ [ಅ]ರಸಿನ ತಪ್ಪು ದೇವರಸಂಕೇತ ವಿದಕ್ಕೆ ತಪ್ಪು-  
 18 ದವರುಳ್ಳಡೆ ಪಂಚಮಹಾಪಾತಕವೆ ಮಾಡಿದವರ ಪಾಪಕ್ಕೆ ಭೂಜನರಪ್ಪರು ||  
 19 ದಾನಪಾಲನಯೋಮ್ಯುಧ್ಯೇ ದಾನಾಚ್ಚೇಯೋನುಪಾಲನಂ [1] ದಾನಾತ್ರ ಗ್ಗಮವಾಪ್ಪೋತಿ ಪಾ-  
 20 ಲನಾದಚ್ಯುತಂ ಸದಂ || ಸ್ವದತ್ತಂ ಪರದತ್ತಂ ವಾ ಯೋ ಹರೇತು ವಸುಂಧ-  
 21 ರಾಂ [1\*] ಪ್ಪಿವರ್ಷಸಹಸ್ರಾಣಿ ವಿಷ್ಣಯಾಂ ಜಾಯತೇ ಕ್ರಮಿಃ [1] ಶ್ರೀಚಂಡೋಗ್ರಸಾರ್ಥನಾ-  
 ಥಾಯ ನಮಃ [1]

**No. 212.**  
(A.R. No. 42 of 1901).

ON ANOTHER SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಮತುರಮಂಗಭೀರಸ್ಯಾದ್ಯಾದಾಮೋಘಲಾಂಭನಂ [1] ಜೀಯಾ -  
 2 ತ್ತ್ರೈಲೋಕ್ಯನಾಥಸ್ಯ ಶಾಸನಂ ಜಿನಶಾಸನಂ || [೧\*] ಶ್ರೀಮದ್ವೀರಜಿನೇಂದ್ರ)ತಿರ್ಥಸರಸೀಹಂ  
 3 ಸಪ್ರವೇಕ್ಯರುನಾಸ್ವಾಧಿಸ್ವಾಮಿಸಮಂತಭದ್ರವಿಲಸದ್ಭಟ್ಟಾಕಲಂಕಾದಿಭಿಃ | ಜೈ-  
 4 ನೇಂದ್ರಂ ಶ್ರುತಮುದ್ಧೃತಂ ತ್ರಿಜಗತಿ[ಸಾ]ರಂ ಪುನಸ್ತಸ್ಯ ಚ ಪ್ರೋದ್ವತ್ಯನ್ಮನಿದಾನಿಸುಗ)-  
 5 ಹರವೀಂಸ್ತಿರ್ಥಂಕರಾನ್ಮನ್ಮಹೇ || [೨\*] ಪ್ರತಿಬೋಧಿಸೆ ಮುನಿಭದ್ರವ್ರತಿಪತಿಜೈನೇಂದ್ರಶಾಸ್ತ್ರ-  
 6 ದುದ್ಧೃತಿ ಜನ್ಮ [1\*] ವ್ರತತಿಕುತಾರೋದ್ಧೃತಿಯಿಂದತಿಶಯಮತಿ ಧಾನಿ ಸೂರ್ಯತಿರ್ಥದ್ಧನಮಾ-  
 7 ಂ || [೩\*] ಅದೆಂತೆಂದೊಡೆ || ಸ್ವಸ್ತಿ [1\*] ಶ್ರೀಮತು ಶಕವರುಷ ೧೪೩೩ ಸಂದ ವರ್ತಮಾನ ಯಿವ  
 ಸೇವ-
- 8 [ತ್ರ]ರದ ವೈಶಾಖ ಶುದ್ಧ ೫ ಯೂ ಗುರುವಾರದಂ[ದು] ಶ್ರೀಮನ್ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಜ-  
 9 ಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರ ಕೃಷ್ಣ ರಾಯಮಹಾರಾಯರ ರಾಜ್ಯಾಭ್ಯುದಯಕಾಲದಲು | [ಶ್ರೀ\*]ಮು-  
 10 ನ್ಯ[ಹಾ]ಭಾಗಧೇಯರುಂ | ತದಾಜ್ಞಾಧರರುಂ | ಸಪ್ತಸಪ್ತತಿ ಸುಗ್ಗಾಧೀಶ್ವರ ಮೇದಿನೀನೂಸ-  
 11 ರಗಂಡ | ಶ್ರೀಮದ್ಬೈಚದಂಡಾಧಿಪಗೋತ್ರಗನಮಂಡಲಮಾತ್ರಂಡಮಂಡ-  
 12 ಲರುಂ | ಜೈನಪರಮಾಗಮೋದ್ಧರಣದತ್ತಾವಧಾನರುಂ | ಸ[ಮ್ಯಕ್ತ್ವ]ಗುಣರತ್ನ ಭೂಷ-  
 13 ಣಭೂಷಿತ[ರು]ಮಪ್ಪ ರತ್ನಪ್ರೋಡೆಯಗು ಮಂಗಲೂರ ಬಾರ[ಕೂ]ರ ರಾಜ್ಯವನು  
 14 ಪ್ರತಿಪಾಲಿಸುತ್ತ ಯಿದ್ದ ಕಾಲದಲು ಶ್ರೀಮದಭಿನವಚಾರುಕೀರ್ತಿಪಂಡಿತದೇ-  
 15 ವರುಗಳ ನಿರೂಪದಿಂದ ಮುನಿಭದ್ರದೇವರುಗಳು || ಶ್ಲೋಕ || ಶ್ರುತಾತ್ಮತ್ವಪರಾಮ-  
 16 ಶ[ಃ] ಶ್ರುತಾತ್ಮಮಯವರ್ಧನಂ | ತೀರ್ತತಾಭಾ[ವ]ತಃ ಸರ್ವಂ ಶ್ರುತಾಧೀನಂ ಹಿ ಶಾಸ-  
 17 ನಂ || [೪\*] ಯೆಂದು ಜೈನಾಗಮದ ಮಹಾಪ್ರಭಾವವ ನುಪದೇಶಿಸಿ ಪ್ರತಿಬೋಧಿಸಲಾ-  
 18 [ಗಿ] ಬಿದಿರೆಯನಗರದ ಯೆಂಟುಮಂದಿ ಸೆಟ್ಟಿಕಾಣರು ನಾಲ್ವರು ಯೆಳಮೆಗಳೊ-  
 19 ಳಗಾದ ಸಮಸ್ತ ಹಲರ ಅನುಮತಿಯಿಂದ ಕಲಿಕಾಲದುಲ್ಲ ಭಮಹಾಭ್ಯುದಯನಿಶ್ರೇಯಸ-  
 20 ಲಕ್ಷ್ಮೀಸಂಪಾದಕಪರಮಜಿನಶಾಸ್ತ್ರದರಣನಿಮಿತ್ತವಾಗಿ ನಿತ್ಯದಲು ಜಿನಶಾಸ್ತ್ರ ನಡವೆ-  
 21 ತಾಗಿ ಶಾಸ್ತ್ರದಾನಕ್ಕೆ ಕೊಟ್ಟ ಭವ್ಯಜನಂಗಳ ಹೆಸರು ಸೇನಗಣದ ವರ್ಧ[ವಾ]ನ ಶ್ರೀಅನ್ವೇಗಳು ಚಂದ..  
 22 ಲದೇವಿಯರಾದ ಬೆಟ್ಟೆಹೆಗ್ಗಡೆಯರು ಪಿಣ್ಣಾಣಜಿ[ಲ]ರ ಕುಮಾರ ಕಾಮಿರಾಯರು [ಬಗ್ಗ]-  
 23 ಂಜಿಯ ಗುಮ್ಮಣಸೆಟ್ಟಿಯರು ಚಿಟ್ಟಿ[ಸಾ]ಡಿಯ ಮಯಿದಿಸೆಟ್ಟಿಯರು ಬೆಟ್ಟಿ[ಕೇ]ರಿಯ

- 24 ದಾಸುಸೆಟ್ಟಿಯರು [ಸೇ]ಮಿತ ದೇವರುಸೆಟ್ಟಿಯರು ಮಾಣಿಪಾಡಿಯ ನಾಗಣಸೆಟ್ಟಿಯರು  
 25 ಪಡಿಯೊಳ ಮಯಿದಿಸೆಟ್ಟಿ ಪಂಡಿ ಕಾಂತುಸೆಟ್ಟಿ ಆಳುವ ಕೋಟಿಸೆಟ್ಟಿಯರು ಬೆಂಜನ ವರ್ಧಮಾ-  
 26 ನಸೆಟ್ಟಿಯರು ಮಣಿಯೋ ನೇಮಿಸೆಟ್ಟಿಯರು ಪಾಡಿತ ವರ್ಧಮಾನಸೆಟ್ಟಿಯರು ಆಳುವ ಪಾಂ-  
 27 ಡಿಸೆಟ್ಟಿಯರು ಆಳುವ ನಾರಣಸೆಟ್ಟಿಯರು ಕೊಂಡೆ ಪಾಂಡಿಸೆಟ್ಟಿಯರು ಸೆಟ್ಟಿ ಪಾಂಡಿಸೆಟ್ಟಿಯರು  
 ಉಳ್ಳಯ ಭೀಮ-  
 28 ಸೆಟ್ಟಿಯರು ಬುಡೆಂಗ ಸೆಟ್ಟಿಯರು ಪರಿಯೊಳ ಗುಂಮಟಸೆಟ್ಟಿ ನೆಲ್ಲಿ ದೇವುಸೆಟ್ಟಿಯರು [ಪೆ]ರುವಲು  
 ಸಾಂತಿಸೆ-  
 29 ಟ್ವಿಯರು ಕುಂದಳ ನಾರಣಸೆಟ್ಟಿಯರು ಚೌಳಸೆಟ್ಟಿಯ ಮಗ ಸಾಂತಣಸೆಟ್ಟಿಯರು [ಅಜಿಲ] ಪಾಂ  
 30 ಡಿಸೆಟ್ಟಿಯರು ಪರಿಕಾರ ಜಾರುಸೆಟ್ಟಿಯರು ಸೆಂತಣಿ ವರ್ಧಮಾನಸೆಟ್ಟಿಯರು ಕೋಜ ಹೊಸಬು-  
 31 ಸೆಟ್ಟಿಯರು ಕೊಟ್ಟರಿ ವರ್ಧಮಾನಸೆಟ್ಟಿಯರು ಬಿಳಿಯ ನೇಮುಸೆಟ್ಟಿಯರು ಚ[ಫು]ಟ ಸಾಂತ-  
 32 ಯಸೆಟ್ಟಿಯರು ಪರುವಲು ಪುಮಣಸೆಟ್ಟಿಯರು ಯಿಂತಿನಿ[ದ]ರುಗಳು ಪ್ರತ್ಯೇಕವಾಗಿ [ಯಿ]ಪ್ಪತ್ತು  
 33 ಯಿಪ್ಪತ್ತು ದೊಡ್ಡವರನ ಕೊಟ್ಟ ಲೆಕ್ಕದಲು ಆದ ವರಹ ಗ ೬೬೦ ಅಕ್ಷರದಲು ದೊಡ್ಡವರಹ ಆ-  
 34 ಣನೊರ ಆಟುವತ್ತು ಯಿ ಹೊನ್ನನು ಅಪ್ಪಂತಾ ಕ್ಷೇತ್ರಗಳಲ್ಲಿ ಕೊಟ್ಟು ತಾಮ್ರದ ಪತ್ರಗಳ ಬರಸಿ-  
 35 ಕೊಂಡು ಷಾರ್ಪ್‌ದೇವರ ಭಂಡಾರದಲ್ಲಿ ಹಾಕಿ ಆ ಕ್ಷೇತ್ರಗಳಿಂದ ಬಂದ ಗೇಣಿಯ ಅಕ್ಕಿಯಿ-  
 36 ದೆ ನೂಟು ವರಹ ಬಡ್ಡಿಯ ಅಕ್ಕಿಯ ಮೂಡೆ ೨೫ ತ್ತೆಯಿದನು ಸಿದ್ಧಾಂತದ ನಿತ್ಯವೂ-  
 37 ಜೆಗೆ ಕೊಟ್ಟು ಮೇಲಾದ ಗ ೫[೬]೦ ವರಹನ ಬಡ್ಡಿಯ ಗೇಣಿಯ ಅಕ್ಕಿಯನು ಶಾಸ್ತ್ರ)ದಾನಕ್ಕೆ ಆಚಂ-  
 38 ದ್ರಾಕರ್ತವಾಗಿ ತ್ರಿಕರಣಶುದ್ಧಿಯಿಂದ ಕೊಟ್ಟು ಕೀರ್ತಿಪುಣ್ಯಗಳ ಉಪಾರ್ಜಿಸಿ ಕೊಂಡರು [||\*]  
 39 ಸ್ವದತ್ತಾಂ ಪರದತ್ತಾಂ ವಾ ಯೋ ಹೆರೇಚ್ಚ ವಸುಂಧರಾಂ [I] ಪ್ಪಿಯಂ ವರುಷಸಹಸ್ರಾಣಿ ವಿ-  
 40 ಪ್ಪಾಯಾಂ ಜಾಯತೇ ಕ್ರಮಿಃ || [೫\*] ದಾನಪಾಲನಯೋ ಮ್ಯುಧೇ ದಾನಾಚ್ಛೇ)ಯೋನುಪಾಲನ-  
 41 ಂ | ದಾನಾತ್ಸರ್ಗಮವಾಪ್ನೋತಿ ಪಾಲನಾದಚ್ಯುತಂ ಪದಂ || [೬\*] ಮಂಗಲಮಹಾ ಶ್ರೀ [||]  
 42 ಹರಿಭಟ್ಟರಿಗೆ ಕೊಂಡೆ] ಬಿರುವಣಸೆಟ್ಟಿಯರ ಭಾಗೆ ೦ ಕ್ಕಂ ವರಹ ಗದ್ಯಾಣ-  
 43 ಣಂ ಗ ೨೦ ಕ್ಕೆ [ಸು]ರಿಯ [ಚಂ]ದಯಸೆಟ್ಟಿಯರ ಭಾಗೆ ೦ ಕ್ಕಂ ವರಹ ಗದ್ಯಾಣ ೨೦ [ಕ್ಕಂ]  
 44 ಆಇರಿ ಮಯಿಂದಸೆಟ್ಟಿಯರ ಭಾಗೆ ೦ ಕ್ಕಂ ವರಹ ಗದ್ಯಾಣಂ [ಗ] ೨೦ ಕ್ಕಂ ಕಕ್ಕೆಳು [ಜಾ]-  
 45 ಮಣಸೆಟ್ಟಿ ಪೆ[ಱು]ವಲು ಸಾಂತಿ ಸೆಟ್ಟಿಯರು ಸಹಿತ[ವಾಗಿ] ಗದ್ಯಾಣಂ ಗ ೨೦ [ಕ್ಕಂ]  
 46 ಸೆಟ್ಟಿ [ಮ]ದನಸೆಟ್ಟಿ ಶಾಸ್ತ್ರ)ದಾನಕ್ಕೆ ಕೊಟ್ಟ ವರಹ ಗದ್ಯಾಣಂ ೨೦ ಶ್ರೀ [||\*]

## \* No. 213.

(A.R. No. 43 of 1901).

ON A THIRD SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಸ್ವಸ್ತಿ [I\*] ಸಮಸ್ತ ಭುವನವಿಕಾಶತ ಸೋಮಕುಲತಿಲಕ [ಪಾಂ]-  
 2 ಡ್ಯ ಮಹಾರಾಜಾಧಿರಾಜಂ ಪರಮೇಶ್ವರಂ ಪರಮಭಟ್ಟಾರಕಂ ಸ-  
 3 ತ್ಯರತ್ತಾಕರಂ ಸರಣಾಗತ ವಜ್ರಪಂಜರಂ ಶ್ರೀಮಂ[ಜು]ನಾಥದೇ-  
 4 ವರ ದಿಬ್ಯಶ್ರೀಪಾದಪದ್ಮಾರಾಧಕಂ ಪರಬಳಸಾಧಕರುಮ-  
 5 ಪ್ಪ ಶ್ರೀಮತ್ಪಾಂಡ್ಯಚಕ್ರವರ್ತಿ ಅರಿರಾಯ ಬಸವಸಂಖರ ರಾ-  
 6 ಯಗಜಾಂಕುಶ ಹುಲಿರಾಯ ಗಂಡಭೇರುಂಡೆ ಶ್ರೀಮತ್ಪು)-  
 7 ತಾಪಚಕ್ರವರ್ತಿ ಹೊಯಿಸಳೆ ಶ್ರೀನೀರನಾರಸಿಂಹಾ[ಧೀ]ಂದ್ರದೇ-  
 8 ವರಸರ ಕುಮಾರ ಶ್ರೀನೀರಬಲ್ಲಾಳದೇವರುಗಳು ಪ್ರಥಮೀ-  
 9 ರಾಜ್ಯಂ ಗೆಯ್ಯುತಿರ್ದ್ವ ವಿಸು ಸಂವತ್ಸರದ ಮಕರಮಾ-  
 10 ಸಂ ೧೫ ನೆಯ ಗುರುವಾರದಂದು ಶ್ರೀಮನ್ಮಹಾಪ್ರಧಾನ  
 11 ದೇವಪ್ಪದಂಣಾಯಕರ ಮೈದುನ ಹರಿಯಸ್ಪದಂಣಾಯಕ-  
 12 ರುಂ ಹೊಸಬಡಹರ ಮಗ ಮಾದಡಹರುಂ ಅತಿ[ಕಾರಿ ದೇ]ವ-  
 13 ತಿ ಆಳುವರುಂ ಸಾಲಿ[ಕೆ]ಯ ಅರುವರು ಬಲ್ಲಾಳುಗಳುಂ ಅ-  
 14 [ಯ್ವು]ರು ಹೊರಹಿನವರುಂ, ಬಿದಿರೆಯ ನಗ[ರ]ದಲು ಎಂಟು-  
 15 ಮಾನಿಸೆಟ್ಟಿಕಾರರುಂ [ನಾಲ್ವರು] ಎಳಮೆಗಳುಂ ಅಸೇಸ-

- 16 [ಹೊ]ಲಾರಧವರುಂ ಊ . . ಎರಡುಕೋಲ ಬಳಿಯೂ ನಾ  
 17 ಡುಂ ನೃರೂ ತಂ[ವೊ]ಳ್ಳೇಕಸ್ತರಾಗಿ ಮಾಡಿದ ಸಾಸನ ಕ್ರ-  
 18 ಮ ವೆಂತೆಂದ[ಡೆ] ಯಿಂತೀ ಧವ್ಯದ ಕಲ್ಲಿಂದೊಳಗೆ ಆಯುಧವನು  
 19 ಅರೆ ಕಿತ್ತವೆಗೆ ಅರಸಿಗೆ [ತೆ]ರುವ ಗ ಹಂ ನೆ[ರ] ಕಿತ್ತವೆಗೆ  
 20 [ಹೊರಗೆ] ಕಡಿದವೆಗೆ ಗ ಹಂ ಕೊಂದವ ಗ . . ಸೆ ಅರಸಿಗೆ ಆ-  
 21 ತನ ಜೀವ ಜೀವೆಗೆ ತಳ [ಬಳಂಜಿ]ಗೆರಿಗೆ ಹಲರು ಮಕಳ ಕೈಯ-  
 22 ಲಿ ತಪ್ಪದತೆ ಂ ತಲೆ ಸಾವಿರ ಹೊಂನು ಅರಸಿಗೆ ತೆರು-  
 23 ವರು [1\*] ಕೈತಪ್ಪು ಮಾಡಿದಾತನಲ್ಲದೆ ಆತನ . . . ತಂ . . .  
 24 ಯೆ ಮಾಡಿ ಬಂದು [ಕೆ]ತ್ತಿ ದಲ್ಲಿ ತಪ್ಪು ನಡಸೆ[ಲಾ]ಗದು [1\*] ನಕ-  
 25 ರದೊಳಗುಳ್ಳು [ಅಟ್ಟವಟ್ಟವನು] . . . ಟ್ಪಡೆ ಬಳಂಜಿ ನೀತಿಗೆ <sup>1</sup>

✓ No. 214.

(A.R. No. 44 of 1901).

ON A PILLAR IN THE GADDIGE-MANDAPA OF THE SAME BASTI.

- 1 ಶ್ರೀಮತ್ಪರಮಗಂಭೀರಸ್ಯಾದ್ವಾದಾವೋಘಲಾಂಛನಂ | ಜೀ-  
 2 ಯಾ[ತ್\*] ತ್ರೈಲೋಕ್ಯನಾಥಸ್ಯ ಶಾಸನಂ ಜಿನಶಾಸನಂ || ಸ್ವಸ್ತಿ[||\*] ಶ್ರೀ-  
 3 ಜಯಾದ್ಭಯ ಶಾಲಿವಾಹನ ಶಕವರ್ಷ ೧೪೬೦ ನೆಯ  
 4 ಬಹುಧಾನ್ಯ ಸಂವತ್ಸರದ ಚೈತ್ರ ಶುದ್ಧ ೧೦ ಯಲ್ಲೂ ಶ್ರೀಮ-  
 5 ಚಾರ್ತುಕೀರ್ತಿಪಂಡಿತದೇವರುಗಳ ನಿರೂಪದಿಂದ ಹಲರು ಸೆಟ್ಟಿಕಾರರ ಸನ್ನತ-  
 6 ದಿಂದ ಗುರುಗಳಬಸ್ತಿಯ ಪಾರ್ಶ್ವನಾಥಸ್ವಾಮಿಯ ಮುಂದಣ ಮಂಟಪಕ್ಕೆ ಪೂ-  
 7 ವ್ಯದಲೂ ೨೨ ಭಾಗೆಯಿಂ ಯವ್ವತ್ತಯೆರತು ಭಾಗೆಯಲ್ಲಿ ಭಾಗ್ಯಣಸೆಟ್ಟಿಂ ಬಳಿಯ  
 8 ಕಾಜವ ಚೌಳಸೆಟ್ಟಿಯರಿಗೆ ಭಾಗೆ ೬ ಯಿ ಮಂಟಪವನು [ಮತ್ತೆ ನೀರು ನಿವಾರಣೆ]ಯ ಕೆಲ-  
 9 ಸವನು ಗೆಇಸುವಾಗ ಕಾಜವ ಚೌಳಸೆಟ್ಟಿಯರ ಅಳಯಂದಿರು ತಮ್ಮ[ಃ]ರು ಭಾಗೆಯ  
 10 ಹೊನ್ನನು ಕೊಟ್ಟು ಕೀರ್ತಿ ಪುಂಜ್ಯಗಳನು ಮಾಡಿಕೊಂಡರು [||\*]

✓ No. 215.

(A.R. No. 44-A of 1901).

ON A SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀ ವಿತರಾಗಾಯ ನಮಃ [||\*] ಶ್ರೀಮತ್ಪರಮಗಂಭೀರಸ್ಯಾದ್ವಾದಾವೋಘಲಾಂ-  
 2 ಛನಂ [1\*] ಜೀಯಾ[ತ್\*]ತ್ರೈಲೋಕ್ಯನಾಥಸ್ಯ ಶಾಸನಂ ಜಿನಶಾಸನಂ || ಶ್ರೀಮತು ಸಕವರುಷ  
 3 [೧೪೦೪] ನೆಯ ವಿಶ್ವವಸು ಸಂವತ್ಸರ ಭಾದ್ರಪದ ಶು ೨ ಬುಧವಾರದಲು  
 4 ಬಿದಿರೆಯ ಗುರುಗಳಬಸ್ತಿಯ ಚಂಡೋಗ್ರಪಾರ್ಶ್ವನಾಥನ ದೇವಸ್ವ-  
 5 ದೆ ಕಲ್ಲಂಬೆಟ್ಟಿಲು ಹೊಸಳೆಕೆಯ ಗದ್ದೆಯಿಂದ ಮೊಡಣದ ಜಿನೆಯ-  
 6 ಲು ಹೊಸ ಗದ್ದೆಗಳೆ ಮಾಡಿಸೂದಕ್ಕೆ [ಬೆ]ಟ್ಟದ ಮೇಲಣ ಚೆನ್ನಪಟ್ಟಣದ <sup>2</sup>

No. 216.

(A.R. No. 45 of 1901).

ON A BROKEN SLAB IN FRONT OF THE NAYI-BASTI AT THE SAME VILLAGE.

- 1 . . . . . ವೋಘಲಾಂಛನಂ [1\*] ಜೀಯಾ ತ್ರೈಲೋಕ್ಯನಾ-  
 2 . . . . . ಶ್ರೀಜಯಾಭ್ಯುದಯ ಶಾಲಿವಾಹನ ಶಕವ-  
 3 . . . . . ಪದಸುದ್ಧಬದಿಗೆ ಚಂದ್ರವಾರ ಬ್ರಾಹ್ಮಮುಹೂರ್ತ[ಃ]  
 4 . . . . . ಶ್ರೀ ಕೊಂಡಕುಂದಾನ್ವಯ ಶ್ರೀ ಬಲಾತ್ಕಾರಗಣಾಗ್ರಗಣ್ಯ

<sup>1</sup> The following two lines are completely damaged.

<sup>2</sup> The rest of this record is completely damaged.

- 5 . . . . . ಹಾವ್ರತನಿರತ ತ್ರೈವಿದ್ಯಚಕ್ರವರ್ತಿ ಸ್ವಭೇದ್ಯಲಬ್ಧಸಾರ  
 6 . . . . . ಧೀಶಸ್ಥರುಮಪ್ಪ ಶ್ರೀಮತ್ಪುರ್ವನಾಥ ಮಹೇಂದ್ರಕೀರ್ತಿ ದೇ-  
 7 . . . . . ತೌಳವದೇಶೋದ್ಯವರುಂ ಸಕಲಶಾಸ್ತ್ರಪಾರಾವಾರಪ[ರಾ]-  
 8 . . . . . ರಾಧಕರುಂ ಉಭಯರತ್ನ ತ್ರಯಾರಾಧಕರುಂ ಮೂಲೋತ್ತರಗುಣ ಸಂ-  
 9 . . . . . ತಪಶ್ಚ ರಣನಿರತರುಂ ಪರಮತೀರ್ಥೋಪದೇಶದಿಂದ ಸಕಲಭವ್ಯಜನಗ[ಳ]  
 10 . . . . . ಮನಿಮಾರ್ಗ[ಣ]ದ ಚಂದ್ರಕೀರ್ತಿ ದೇವರುಗಳು ತಮಾಯುಷ್ಯವಸಾನದ  
 11 . . . . . ನಡಸಿ ಸಕಲಸನ್ಯಸನವಿಧಿಯಿಂ ಪಂಚಪರಮೇಷ್ಠಿಗಳ ಸರಣಿಸಹಧರ್ಮ್ಯ  
 12 . . . . . ಣರಾಗಿ ಸ್ವರ್ಗಸ್ಥರಾದರು [1\*] ಅವರ ಶಿಷ್ಯ ತಪಸ್ವಿಗಳು ಬಿದಿರೆನಗರದ ಅಯ್ಯು-  
 ಸಾವಿ[ರ]  
 13 . . . . . ಮಗುರು ಪಾದಸ್ಮರಣೆ ಭವ್ಯರ ಚಿತ್ತದಲ್ಲಿ ರಬೇಕೆಂದು ಸಕಲ ಭವ್ಯರ ಸಹಾಯದಿಂದ  
 14 . . . . . ಜಿಯ [ಫೂ]ಂಶುಸೆಟ್ಟಿ [ಭ]ಕ್ತಿಯಿಂದ ಕಟ್ಟಿಸಿದ ನಿಷಿಧಿಮಂಡಪಕೆ ಮಂಗಲ ಮಹಾಶ್ರೀ  
 ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ [||\*]

**No. 217:**

(A.R. No. 46 of 1901).

ON A STONE BUILT INTO A JAINA TOMB AT THE SAME VILLAGE.

- 1 ಬ್ರಂಮ್ನ[ಚಾ]ರಿ ಮಡೆ | 3 ಗೆ ಕ[ಟ್ಟಿ]ದ ಮುಡಿಂಜ  
 2 ದೇವರುಸೆಟ್ಟಿಯರಿ-

**No. 218.**

(A.R. No. 47 of 1901).

ON A STONE BUILT INTO THE SECOND JAINA TOMB IN THE SAME VILLAGE.

- 1 ಸ್ವಸ್ತಿ [1\*] ಸಕಲಗುಣಸಂಪನ್ನ- | 4 [ಗಿ]ಸೆಟ್ಟಿ ಬಳಯ ಯೆಳವೆಯೆಟ್ಟಿ ಕಾಂ-  
 2 ರಾದ ಚಾರುಕೀರ್ತಿ ಪಂಡಿತ್ತಯ್ಯ- | 5 ತಣಸೆಟ್ಟಿ ಕಟ್ಟಿಸಿದ ಮುಡಿಜ [1\*] ಭ[ದ್ರಂ]  
 3 ಗಳ ಶಿಷ್ಯ ವರ್ಧಮಾನ ಅಣಗಳ ಗುಡ್ಡ | ಭೂ-  
 ಬಾ- | 6 ಯಾತ್ [||\*]

**No. 219.**

(A.R. No. 48 of 1901).

ON A STONE BUILT INTO THE THIRD JAINA TOMB IN THE SAME VILLAGE.

- 1 ಶ್ರೀ ಮದ್ವೇಶಿಗಣಾಂಭೋಜ- | 7 . ತರ್ಗ ತ . . ಕಾಗ್ರಣೇಃ | ೧ | ಜ-  
 2 [ಭಾ]ಸನೋ ಭಾತಿ ಭೂತಲೇ [1\*] ಪ್ರ- | 8 . . ತಸ್ತುತ ಪ್ತೇಶಧಿತಾ . ಪಿ ಚತು-  
 3 ಭೇಂದಿಯತಿ[ಪ]ಃ ಪತ್ರಾಜ್ಞ[ಃ] [ತು]- | ತ್ಥ-  
 4 ಪ್ಯತಾಂ [ಸು]ಮನೋಭಾವ[ಃ] || ೧ || | 9 . . . . . ಕಾದಯಃ .  
 5 ಶ್ರುತತ್ರಿಪ್ತಸ್ಯಾ ಶಿಷ್ಯೋಭೂತ್ಯಸಪ[ತ್ಯ]-  
 6 [ಚ್ಚ]ನಂ ಮಿ[ತಂ] ತಾಲಂ ಮಹಾತಪೇ .

**No. 220.**

(A.R. No. 49 of 1901).

ON A STONE BUILT INTO THE FOURTH JAINA TOMB IN THE SAME VILLAGE.

- 1 ಶ್ರೀಮತುಪು . | 4 . . . . .  
 2 . ಇ . ಕ . . . . | 5 . ಗರಾಜಿ ಸೆಟ್ಟಿಯರು  
 3 . . . ಲೋಳಗಣ | 6 . ಭೂಜಬಲ ಶ್ರೀ . .



## No. 221.

(A.R. No. 50 of 1901).

ON A SLAB LYING IN THE COURT-YARD OF THE GAURI TEMPLE AT PRANT A,  
A QUARTER OF THE SAME VILLAGE.

- 1 ಸ್ವಸ್ತಿ [||\*] ಸಮಸ್ತ ಭೂನನವಿಖ್ಯಾ-
- 2 ತ ಸೋಮಕುಳತಿಳಕ ಪಾಂಡ್ಯಮಹಾ-
- 3 ರಾಜಾಧಿರಾಜ ಪರಮೇಶ್ವರ ಸರಮಭಟ್ಟಾರಕಂ ಸತ್ಯ-
- 4 ರ[ತ್ನಾ]ಕರ ಸರಣಾಗತವಜ್ರಪಂಜರಂ ಶ್ರೀಮಂಜುನಾಥ-
- 5 ದೇವರ ದಿವ್ಯ ಶ್ರೀ ಪಾದಪದ್ಮರಾ[ಧ]ಕ[ರ]ಪ್ಪ ಸರಬಳಸಾಧಕ]ರುಮ-
- 6 ಪ್ಪ ಶ್ರೀಮ[ತ್]ಪ್ಪಾಂಡ್ಯಚಕ್ರವರ್ತಿ ರಾ[ಯ]ಗಜಾಂಕುಶ] ಶ್ರೀವೀರ-
- 7 ಪಾಂಡ್ಯದೇವರು [ವ]ಕಭತ್ತದಿಂ ರಾಜ್ಯಂಗಯ್ಯತ್ತಿದ್ದೆ ೧೫೭೭-
- 8 [೩೧೦] ಅಂದಿನ . . . . . ಕಕನರುಷಂ
- 9 ೧೩೧೮ ಸಂ[ದು] ವರ್ತ[ಮಾನ] . . . . . ಈಶ್ವರ ಸಂವತ್ಸರದ ಸಿಂಹ-
- 10 ಮಾಸ [೨] ಆದಿತ್ಯವಾರದಂದು ಕೂಡಿಸೆಟ್ಟಿ ಸೆಟ್ಟಿಯ . . . ಕಾಂತು-
- 11 . . . . . ಮಡಗಿದ ಅಗ್ರಂ . . . . . ದಿನಂಪ್ರ[ತಿ]
- 12 ಅಕ್ಕಿ ಕು . . ಹತ್ತುಕಂ . . . . . ದಂಗೊ
- 13 . . . . . ಮೂಡೆಬಿ-
- 14 ದುರೆ . . . . . ಹೊಂಗೆ .
- 15 ವರಿಸಂಪ್ರತಿ . . . . . ಕೈ ಮೂ-
- 16 ಡೆ . . . . . ಫ ಮೂಡೆ
- 17 ಬಿತ್ತುವು . . . . . ಗದ್ಯಾ ೨೪
- 18 ಈದಕ್ಕೆ ವಿದ್ವಿ ವರಿಸಂಪ್ರತಿ . . . . . ದ ಮೂಡೆ ಫ ಅಗ್ರಕ್ಕೆ ಸಲಿ-
- 19 ಸುವುದು ಕೆಡುಸಿಂಬೆಟ್ಟಿನವರು ಕೊಡಂಗೊಡಲವರು ಮು-
- 20 ಕೈಲಟ್ಟಿಯವರು ಪಾದಮೂಲಂಕೂಡಿ ದುಗ್ಗಾ ದೇವಿಗೆ ಅಗ್ರವೆಂ ಸಲಿ-
- 21 ಸುವಂತಾಗಿ ಕಯಿಧಾರೆ ಎಳದು ವಿತ್ತಿಯಂ ಕೊಟ್ಟರು [||\*] ಈ ಧರ್ಮವಂ
- 22 ಸಲಿಸದಿದ್ದೆ ಅರಸಿಂಗೆ ೫೦ ಹೊನ್ನಂ ತಪ್ಪುವರು [||\*] ಈ ಭೂವಿಯೆ-
- 23 ನುತ್ತು ಮೂಲಿಗರು ಭತ್ತವಂ ಕೊಂಡೆಪಕ್ಷ [ಪಟ್ಟೀ] ಸರಕಲನೆವ
- 24 ದ[ಮ]ನೆಯ ಲಿಕುವುದು [||\*] ಅರಸಿಂಗೆ ಅಯಿಗರಣಕ್ಕ ಅರಿಹುದು [||\*]
- 25 ಅಹಿದಿದ್ದೆ ಡೆ | ಆ ಹೊನ್ನಂ ಅರಸಿಂಗೆ ತಪ್ಪುವರು [||\*] ಆ ಹೊನ್ನಂ
- 26 ಬಂದೆ ಎರಡು ಬೆಟ್ಟಿನ ಬ್ರಾಹ್ಮಣರುಂ ನಕರಾದಿನಾ-
- 27 ಲ್ವರುಂ ಮುಂತಾಗಿ ಅಗ್ರಕ್ಕೆ ಸಲಿಸುವುದು [||\*] <sup>1</sup>

## No. 222.

(A.R. No. 51 of 1901).

ON ANOTHER SLAB LYING IN THE SAME PLACE.

- 1 ಸ್ವಸ್ತಿ [||\*] ಶ್ರೀಮತ್ಪಾಂಡ್ಯಚಕ್ರವರ್ತಿ ರಾಯ[ರ]-
- 2 ಭೂಜಬಳ ವಿರಕೋಲಸೋಖರಾಳ್ವಂದ್ರದೇವರ ವಿಜೆ-
- 3 ಯರಾಜ್ಯ ಮುತ್ತರಾಭಿವೃದ್ಧಿ ಪುನರ್ಧರ್ಮಾನ ಮಾಚಂದ್ರಾಕ್ಷ್ಯ-
- 4 ತಾರ[ಂ]ಬರ[ದಿ]ಂ ಸುಕಸಂಕಥಾವಿನೋದದಿಂ ಸಲುತ್ತವಿರೆ | ವಿ[ಸು ಶೋ]ಮ
- 5 ನಾಳು ೧೫೮[ಂ]೧[೬]೭ ಕಲಿಯುಗ ವರಿಸೆ ೪೩[೦]೫ ಸಂದೆಂದು
- 6 ೬ ರು ಮೇಲೆ ನಡ[ವು]ತ್ತಿದ್ದೆಂದು || ಯುವಸಂವತ್ಸರದ [ಕೇಶವ]ನಾ-
- 7 ಸಂ ಪ್ರಥಮಾದಿನ . . . . . ವಡವಾರಂ . . . . .

<sup>1</sup> Below this is found a completely worn out fragment in slightly bigger characters, of which only the word 'ಕುಲಶೇಕರ' could be read.

- 8 ಕುಳಂ ಕೊ . ಸಿ . . . . . ದೇವರಾಂಗಂ  
 9 . . . . . ಬಿದಿರೆಯ ಪಾಶ್ವ[೯\*]ದೇವ-  
 10 ರು ಬರಯಿಸಿ . . . . . ವರು  
 11 ವಿರಪಾಂಡ್ಯದೇವರು . . . . . ಶಾಸನವೆ  
 12 [ಸ್ವ]ಕಸ್ತಿರ . . ರಾಗಿದು ಧ[ವರ್] ಶ್ರೀ ಪಾದಸಂನಿದಾನದಲು  
 13 . . ರಲ್ಲ ಪತಿದೇವರ . . ಮು . . . . .  
 14 . . ಗಡೆ ನಗರ . . . . . ಸೆಲಿಸು .  
 15 . . . . . ಯೊಕ್ಕಲು . . . . . ಬ್ರಾಹ್ಮಣರು  
 16 . . . . . ರಲು ದುರ್ಗಾದೇವಿಗೆ ನಿವೇದ್ಯಕ್ಕೆ ವರ . . . . . ನರ . . .  
 17 . . . . . ಪಡಿ ೪ ಹಾನೆ ಅಕ್ಕಿಯಲು . . . . . ಗ[ದ್ಯಾ]  
 18 . . . . . ರೆಯನಗರದ ಸುಂಕದಲು ಸೆಲುತಿಪ್ಪುದು  
 19 . . . . . ವೊದಲಾಗಿ<sup>1</sup>

**No. 223.**

(R.A. No. 52 of 1901).

ON THE THIRD SLAB LYING IN THE SAME PLACE.

*First Face.*

- |                                          |                            |
|------------------------------------------|----------------------------|
| 1 ಸ್ವಸ್ತಿ [೯*] ಶ್ರೀಮತಪಾಂಡ್ಯಚಕ್ರವರ್ತಿ ಕೊ- | 7 [ದ] ಸಿಲಾಲಿವಿದೆ ಸಾಸನಮಪ್ಪ- |
| 2 ಲಸೇಖರಾಳ್ಯಂದ್ರದೇವ ರೇಕಚ್ಚತ್ರದಿ           | 8 [ದು] ಶ್ರೀಮನುಮಹಾಪ್ರಧಾನ    |
| 3 ರಾಜ್ಯಂ ಗೆಯ್ಯಲಿತ್ತಿರೆ ಸಕ[ನ್ಯ]ಪಕಾಳಾ-     | 9 . . . . . ಂಣ ಅಳಯರು ಕಾಮ-  |
| 4 ತೀತ ಸ[ಂ]ವತ್ತರ ೧೧೦[೭] ನೆಯ ಕ್ರೋ-         | 10 . . . . . ವನು . . . . . |
| 5 ಧನ ಸ[ಂ]ವತ್ತರದ ಮೇಷಮಾಸ                   | 11 . . . . .               |
| 6 ೧೨ ನೆ ಯಾದಿನಾರದಂದು ಬರ-                  |                            |

*Second Face.*

- |                                         |                                       |
|-----------------------------------------|---------------------------------------|
| 12 [ಬಿ]ಕ್ರಾಯಸೆಟ್ಟಿಯ ಬಳಯ [ಆ]-            | 22 ಮೂಡಣಗದ್ದೆ ನಾ ೪[ಮು]ಡೆ [ಈಂ]ತು ೧೦     |
| 13 ಮ್ಮಣ[ತಿ]ಗುಳಪರಸರು ದುರ್ಗಾ [ದೇ]-        | 23 ಮೂಡೆ ಬತ್ತುವ ಕಳಭೂಮಿಯಲಿ ಹಿರಿ-        |
| 14 ವಿಯ ದೇಗುಲದಲು ಅಗ್ರಕೆ ಮಡ-              | 24 ಡಗರಂಡ ಬರ[ಕ್]ನುರಗದ್ಯಾನ ೫೦ ಮ[ಂ]-     |
| 15 ಗಿದೆ ಧಮ್ಮಕಾರ್ಯಮಪ್ಪಯ್ಯಂ-              | ಗಲೂ-                                  |
| 16 ಕುಜನಾದೇ[ವನೂಂ] ಅವನಮಗಂ                 | 25 ರ ಗದ್ಯಾನ ೫೦ ಈ[ಂ]ತ್ತು ಎರಡು ಗದ್ಯಾ-   |
| ನಾರೆ-                                   | [ನ*] ೧೦೦ ಈ                            |
| 17 ಣ ಜಾನಾಡೇವನುಂ ಅವನಳಯಂ ವ-               | 26 ಹೊನ್ನ ಬಿಟ್ಟು ಎರಡ ಮೂಡೆ ೨೯೦ ಹೊ-      |
| 18 ಸುದೇವ ಈಂತೀ[ಮೂ]ವರು ಕೂಡಿ ತ-            | ನ್ನು ಬ-                               |
| 19 ಮ್ಮ ಬ್ರಹ್ಮದಾಯ[ತ] ಕಳಭೂಮಿಯ             | 27 ಡ್ಡಿಗೆ ಬಿದಿರಿಯದ ದೇವಿಯ [ಪ್ರ]ತಿವರ್ಷ  |
| 20 [ಬರಿ]ಗಿನ ಗದ್ದೆ ೨ ಮೂಡೆ ಬಿತ್ತುವುದು     | 28 ದಲು ಮೂಲಿಗರ ಮೂಡೆ ೬ . . . . .        |
| 21 ಕಂಡಿಕೆ   ಎರೆ ಗದ್ದೆ ೪ ಮೂಡೆ ಬಿತ್ತುವುದು | 29 ಳಪರಸರು . . . . . ಮೂಡೆ <sup>2</sup> |

**No. 224.**

(A.R. No. 53 of 1901).

ON THE FOURTH SLAB LYING IN THE SAME PLACE.

*First Face.*

- |                                        |                                  |
|----------------------------------------|----------------------------------|
| 1 ಸ್ವಸ್ತಿ [೯*] ಶ್ರೀಮತಪಾಂಡ್ಯಚಕ್ರ[ವರ್ತಿ] | 3 ರಾಜ್ಯಂಗೆಯ್ಯ[ತ್ತಿರೆ ಸಕನಿವ]ಕಾಳಾ- |
| 2 ಕುಲಸೇಖರಾಳ್ಯಂದ್ರದೇವರೇಕಚ್ಚತ್ರ[ದಿ]      | 4 ತೀತ ಸ[ಂ]ವತ್ತರದ ೧೨೬೨ ನೆಯ ರಕ್ತಾ- |

<sup>1</sup> Fragmentary.<sup>2</sup> The rest of the record is damaged.

5 ಕ್ಷಿಸಂವ . . . . .	11 ಕ[ಲಟಿ]ಯರು ಪಾದಮೂಲದ ಕಟಿ
6 ತ . . . . .	12 ದಿದೂ ಬರೆಯಿಸಿದ ಖಿತಿಸಾಸನ-
7 ಮ . . . . .	13 ಮೊಂತೆಂಡೆ [i*] ದುಗೂರ್ದೇವಿಯ ನಿವೇದ್ಯ-
8 ರಿದೆ ಮ . . . . .	14 ಕೈ ಮುನ್ನ ಬಿಟ್ಟು ಸ್ವಸ್ಥ್ಯ ದೇವಸ್ಥಾನದ
9 ಕಯ್ಯಲು . . . . .	15 ಮತ್ತೆ ಕೊಟ್ಟು ಶಿಲೆಯೆಂಬ ಭೂಮಿ
10 ನಂಕದೇ ವಿ . . . . . ನುನ . . . . . ವ .	16 ಯಿದಕೆ ದುಮ್ಮಿಬಿಟ್ಟಿನವನು ಕೊಡು <sup>1</sup>

*Second Face.*

17 ನಿವೇದ್ಯಕ್ಕೆ ನಿತ್ಯಪಡಿ ಅಕ್ಕಿ ಕೊಳಗ ಳ	25 ತಪ್ಪುವರು [i*] ಳ ಮುಟ್ಟಿನಲು-
18 ರ ಯಕ್ಕಿಯಂ [ಸಾಂ]ತೆಯವನ ಮುಂದ ಅ-	26 ಳ ಹೇರಿಗೆ ತೋಟು ಗೆಯ್ಯ-
19 ಳದಿಕೆ ಳ ಹೇರಿಗೆ ನಿವೇದಿಸಿ ಶ್ರೀಬ	27 ದಿ[ದ್ದೆ]ಡೆ ಳ ರ ಹೊನ್ನ ಹಣೆ-
20 ಳ ಬಾರದಿದ್ದೆ ಳ ರ ಹೊನ್ನ ಅರಸಿಗೆ	28 ಯದವರು ತಪ್ಪುವರು [i*] ಚನ್ನ-
21 ದೇವರಿಗೆ ಪಾದಮೂಲ ತಪ್ಪುವೆ-	29 ಯ ಸೇನ[ಬೋ]ಗನ ಬರಹ ಈಳಮೆ-
22 ರು [i*] ಕೊಡಗುಡಿಲಿನನು ಕೆಡುವಿದ್ದೆ-	30 ಯು ಕಾಳಯಾಚಾರಿ ಈಬ್ಬರು
23 ನವನು ಳ ಮೂಡೆ ಭತ್ತವ ಕುಡದಿದ್ದೆ-	31 . . . . . ಕಲು <sup>2</sup>
24 ಡೆ ಅರಸಿಗೆ ದೇವರಿಗೆ ಳ ರ ಹೊನ್ನ	

No. 225.

(A.R. No. 53-A of 1901).

ON A SLAB IN THE AMMANAVARA-BASTI IN THE SAME VILLAGE.

- 1 ಶ್ರೀಮತ್ಪ್ರಮಗಂಭೀರಸಾಧ್ಯದ್ವಾಪಾವೋಘಲಂಘನಂ [i\*]
- 2 ಜೀಯಾ[ತ\*]ತ್ರೈಳೋಕ್ಯನಾಥಸ್ಯ ಸಾಸನಂ ಜಿನಸಾಸನಂ ||
- 3 ಸ್ವಸ್ತಿ ಸಮಸ್ತ ಭುವನವಿಖ್ಯಾತಸೋಮಕುಳತಿಳಕವಾಂಡ್ಯ-
- 4 ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ಪರಮೇಶ್ವರ ಪರಮಭಟ್ಟಾರಕ ಸತ್ಯರತ್ನಾ-
- 5 ಕರ ಸರಣಾಗತವಜ್ರಪಂಜರ ಶ್ರೀಮಚ್ಚಾ ರುಕ್ಮಿತ್ತಿದಿವ್ಯಶ್ರೀಪಾ-
- 6 ದಪದ್ಮಾರಾಧಕ ಪರಬಳಸಾಧಕರುಮಪ್ಪ ಶ್ರೀಮತತ್ಪಂಡ್ಯಚಕ್ರ-
- 7 ವರ್ತಿ ಏಕ[ಭತ್ತದಿಂ] ರಾಜ್ಯಂಗಯ್ಯತ್ತಿದ್ದ ರಾಯಗಜಬಳನರಕು-
- 8 ಲಸೇಖರಾ . . . . . ಹತ್ತು ೧೫೨೩೪ ನೆ ಸಂದು ದಿನಂ
- 9 ಶಕವರುಷ ೧೫೦೬ ಕಲಿಯುಗ ೪೪೮೪ ಸಂದೆ
- 10 . . . . . ವಾಸ [ಮೇಷ]ವಾ
- 11 . . . . . ಸುದ್ಧ ಚತುರ್ದಸಿಯ ದಿನ ದಂದು ಕುಲಸೇಖರಾಳು-
- 12 ಪೇ[ಂ]ದ್ರದೇವರು ಬಿದಿರೆಯ . ಸದಿಯೊಳು ರತ್ನಸಿಂಹಾಸನಾರೂಢ-
- 13 . . . ಕಸ್ಥಿತರಾಗಿ . . . ಧರ್ಮ . . . . . ಬಿದಿರೆಯ ಪಾ.
- 14 ಶನಾಥ ದೇವರಿಗೆ ನಿವೇ[ದ್ಯಕ್ಕೆ] . . . . . ರೊಳಗೆ ದಿವಸಕೆ . ಕು-
- 15 . . . . . ಯ ಕಯ್ಯಲು . . . . . ತಿದೇ ಸಲಿಸಿದ ಧರ್ಮ-
- 16 . . . . . ಗಳಲು ವರಿಸೆ ೧ ಕೈ-
- 17 ೧೮೨ ಅಕ್ಕಿ . . . . . ವಾ-
- 18 ದ . . . . . ನಾವಿನಲು . . . . . ಪೊಲಿಮಯ್ಯಣಸ್ತಳದ .
- 19 . . . . . ನದಲ್ಲಿ . . . . .
- 20 . . . . . [೧೨೧] . . . . . ಗಿದ ಸಾಸ-
- 21 ನ ಈ ಧರ್ಮವೆ ಕೆಡಿಸಿ . . . . . ವಾರಣಾಸಿಯಲು ಸೆ-

<sup>1</sup> The bottom of the slab is broken.

<sup>2</sup> The stone is mutilated at the bottom.

- 22 ಹಸ್ಯಕವಿಲೆಯ . . . ಪಾತಕ | ಗುಣಸೆ-  
 23 ಟ್ಟಿಯ ಬಳಯವರು . . . ದೇವರಿಂ-  
 24 ಗೆ ವಾದವುಜೆ ಪಣ ೧ ಸಲ್ಲಬೇಕು . . . ರಸ್ತು  
 25 ಮಂಗಳ ಮಹಾಶ್ರೀ ಶ್ರೀ [||\*] . . .  
 26 ೧ ಸಲಿಸಿದರು . . .

### No. 226.

(A.R. No. 53-B of 1901).

ON A SLAB SET UP NEAR SANTI-SETTI'S HOUSE AT BETTAKERI.

A QUARTER OF THE SAME VILLAGE.

- 1 ಶ್ರೀ [||\*] ನಮಸ್ತುಂಗಶಿರಸ್ತುಂಭಿಚಂದ್ರ-  
 2 ಚಾಮರಚಾರವೇ | ತ್ರೈಲೋಕ್ಯನಗರಾರಂಭ-  
 3 ಮೂಲಸ್ತಂಭಾಯ ಸಂಭವೇ [||] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [||\*] ಜಯಾಭ್ಯುದ-  
 4 ಯ ಶಾಲಿವಾಹನಶಕವರುಷ ೧೫[೦೦] ನೆಯ ಬಹುಧಾ-  
 5 ನ್ಯಸಂವತ್ಸರದ ಕಾರ್ತಿಕ ಬಹುಳ ೧[೧] ಮಂಗಳವಾರದಲ್ಲು ಶ್ರೀ-  
 6 ಮತ್ತು ಚಾರುಕೀರ್ತಿಪಂಡಿತ[ದೇವರ] ನಿರೂಪದಿಂದ  
 7 ಚಿಕ್ಕರಾಜರಸರ . . . . . ಯನ  
 8 . . . . . ಸೆಟ್ಟಿಕಾರರು ನಾಲ್ವರು  
 9 ಯಳಮೆ[ಗ\*]ಳೊಳಗಾದ ಸಮಸ್ತಹಲರು ವೊಪ್ಪಿ ಬೆ-  
 10 ಟ್ಟಿಕೇರಿಯ ಗೊರಸಿಮೈಂದನ ಮನೆಯ ಮೂಡಣ  
 11 ಕಟ್ಟಿಯ ಹಾಕಿದ ಶಿಲಾಶಾಸನದ ಕ್ರಮವೆಂ-  
 12 ತೆಂದರೆ [||\*] ಮೈಂದಕಟ್ಟಿದ ಹೊಸಮಾನೆ[ನೆ]ಯಿಂದ ಮೂ-  
 13 ಡಲಾಗಿ ಯರಡು[ನಾ]ಲಿನಲೂ ಆರೊಬ್ಬರು ಮನೆ-  
 14 ಗಳ ಕಟ್ಟಿಸಲ್ಲದು [||\*] [ಮನೆ] ಕಟ್ಟಿದರೆ ಪುತ್ತಿಗೆಯ ಸೋ-  
 15 ಮನಾಥದೇವರಿಗೂ ಪಾರ್ಶ್ವನಾಥಸ್ವಾಮಿಗೂ ತಪ್ಪಿ-  
 16 ದವರು [||\*] ಚವುಟರಿಗೆ ೧೦೦೦ ವರಹನ ಅಪೂರ್ಣ-  
 17 ವನು ದೇವಸಂಕೇತವನು ಕೊಡುವರು ಯೆಂದು ಬರ-  
 18 ಸಿ ಹಾಕಿದ ಶಿಲಾಶಾಸನ [||\*] ಶುಭಮಸ್ತು ಕವಡ-  
 19 ಗೆಯ ನಾರಾಯಣಸೇನಭೋವನ ಬರಹ [||\*]

### No. 227.

(A.R. No. 53-C of 1901).

ON ANOTHER SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀ [||\*] ನಮಸ್ತುಂಗ ಶಿರಸ್ತುಂಭಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [||\*] ತ್ರೈಲೋಕ್ಯನ-  
 2 ಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಸಂಭವೇ || [ಸ್ವಸ್ತಿ] ಶ್ರೀ [||\*] ಜಯಾಭ್ಯುದ-  
 3 ಯ ಶಾಲಿವಾಹನಶಕವರುಷ ೧೫[೦೦] ನೆಯ ಬಹುಧಾನ್ಯಸಂವ-  
 4 ತ್ಸರದ ಕಾರ್ತಿಕ ಬಹುಳ ೧೧ ಮಂಗಳವಾರ ಶ್ರೀಮತು ಚಾರುಕೀರ್ತಿ-  
 5 ಪಂಡಿತ ದೇವರ ನಿರೂಪದಿಂದ ಚಿಕ್ಕರಾಜರಸರೊಡೆ ಚವುಟರು ಬಿಡಿ-  
 6 ರೆಯ ನಗರದ ಯೆಂಟುಮಂದಿ ಸೆಟ್ಟಿಕಾರರು ನಾಲ್ವರು ಯೆ-  
 7 ಳಮೆಗಳೊಳಗಾದ ಸಮಸ್ತಹಲರು ವೊಪ್ಪಿ ಬೆಟ್ಟಿಕೇರಿಯ ಗವು[ಡ]-  
 8 ನು ಮೈಂದನ ಮನೆಯ ಮೂಡಣಕಡೆಯ ಹಾಕಿದ ಶಿಲಾಶಾ-  
 9 ಸನದ ಕ್ರಮವೆಂತೆಂದರೆ [||\*] ಮೈಂದಕಟ್ಟಿದ ಹೊಸಮನೆಯಿಂ-  
 10 ದ ಮೂಡಲಾಗಿ ಯರಡುಸಾಲಿನಲೂ ಆರೊಬ್ಬರು ಮನೆಗ-  
 11 ಳ ಕಟ್ಟಿಸಲ್ಲದು [||\*] . . . ಕಟ್ಟಿದರೆ ಪುತ್ತಿಗೆಯ ಸೋಮನಾಥ-

- 12 ದೇವರಿಗೂ ಪಾಶ್ಚಾತ್ಯನಾಥಸ್ವಾಮಿಗೂ ತಪ್ಪಿದವರು [1\*] ಚವುಟರಿ-
- 13 ಗೆ ೧೦೦೦ ವರಹನ ಅಪರಾಧವನು [ದೇವ]ಸಂಕೇತವನು ಕೊ-
- 14 ಡುವರು ಯೆಂದು ಬರಸಿ ಹಾಕಿದೆ ಸಿಲಾಶಾಸನ [1\*] ಶುಭ-
- 15 ಮಸ್ತು [1\*] ಕವಳಗೆಯ ನಾರಾಯಣಸೇನಬೋವನ ಬರಹ
- 16 ಶ್ರೀಸೋಮನಾಥಃ ||

## No. 228.

(A.R. No. 54 of 1901).

ON A SLAB SET UP IN FRONT OF THE SOMANATHA TEMPLE AT PUTTIGE, NEAR THE SAME VILLAGE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ(೦) ನಮಃ [1\*] ನಮಸ್ತುಂಗ ಶಿರಶ್ಚುಂಬಿಚಂದ್ರಚಾಮರ-
- 2 ಚಾರವೇ [1\*] ತ್ರಯಿಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ [11\*] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ[11\*]ಜ-
- 3 ಯಾಭ್ಯುದಯ ಶಾಲಿನಾಹನಶಕವರುಶ ೧೪೩೪ ನಯ ವರುಷ ಸಂದು ನಡನ
- 4 ವರ್ತಮಾನ ಆಂಗಿರ ಸಂವತ್ಸರದ ಜೇಷ್ಠ್ಯ ಬ ೨ ಮಂಗಳವಾರದಲೂ ಶ್ರೀಮತ್
- 5 ವಿಜಯನಗರಿಯ ಸಿಂಹಾಸನದಲ್ಲಿ ಕೃಷ್ಣ ರಾಯಮಹಾರಾಯರು ರಾಜ್ಯ-
- 6 ವ ನಾಳುವಾಗ ಸಾಳ್ಯ ತಿಮ್ಮಯ್ಯಗಳ ದಣಾಯಕವಟ್ಟಿ ಆ ರಾಯರ ನಿರೂ-
- 7 ಪದಿಂದ ಮಂಗಳೂರು ಬಾರಕೂರ ರಾಜ್ಯವ ರತ್ನಪ್ಪ ನೋಡೆಯರು ಆಳು-
- 8 ನಾಗ ದೇವರಾಡಿಯರಾದ ಕುಂದ ಹೆಗಡೆಯರು ತಿರುಮಲರಸರಾದ ಕೆಂನಿ-
- 9 ಕ ಹೆಗಡೆಯರು ನೋಪ್ಪಿ ತಿರುಮಲರಾಯ ಚಳುಟರಿಗೆ ಬರದು ಕೊಟ್ಟು ಪು-
- 10 ತ್ತಿಗೆಯ ಸೋಮನಾಥದೇವರ ಸಂನಿಧಿಯಲೂ ಹಾಕಿದೆ ಶಿಲಾಶಾಸನದ ಕ್ರ-
- 11 ಮಮೆಂತಂದರೆ ಯೆಲ್ಲೂರು ಅ . . . [ಕ]ಳ ಪುತ್ತಿಗೆ ಯೊ ಮೂರು ಸ್ಥಾನದ
- 12 ಧೂರಗಳ ಸಂತಾನ ಸಂತಾನ ಪಾರಂಪರೆಯಾಗಿ ಆಚಂದ್ರಾರ್ಕನು-
- 13 ಳಲ್ಲಿ ಪರಿಯಂತರ ನೋಳಗೆ ಬಂಧು ಹೊಣಗೆ ಅನ್ಯ ಅರ[ಸು] ಅನು-
- 14 [ಸ]ರಿಗಳಲ್ಲಿ ಯೆಡತೂ [ತೆರುವ] ಯೊ ಮೂರು [ಬಗೆ] ನೋಂದಾಗಿ ಅನುಭವಿ-
- 15 ಸಿ ಸೆಲುವ ಪುತ್ತಿಗೆಯ [ಸೀ]ಮೆಗೆ ಅರಸು ಆ ನಗರಿಯಿಂದ ಭಯಿ-
- 16 ರೆರಸರಿಂದ ಕಾಳಗೆ ಬಂದರೆ ನಮ ನಮ ಮಂದಿಗೆ ಪ[ಡಿಹಾ]-
- 17 ಯ[ವ] ನಮ ಕೆಯಿಂದ ವೆ[ಚಿ]ಸಿ ನೋದಿ ಕಾದಿ ನಿಲುವುದಕೆ ತಪ್ಪೆಲು ಬ-
- 18 ಯಿರರಸರ ತಮು [ತಾ]ವೆರಡು ಬಗೆಯು ಕೂಡಿಕೊಂಡು ಬಂದು ನಿಂ-
- 19 ಮ ಸೀಮೆಲೆ ಕಾದಸಲ್ಲದು ಯೆರುವಾಳು ಬಿದಿರೆಯ[ವರು] ನಿ
- 20 . . . . . ವರಹ . . . . .
- 21 ಸಲ್ಲದು ಯಿ ಮೂರುಸ್ಥಾನದೊಳಗೆ . . . . . ಪ ದಿಂದ ನಿಂದ . . . . .
- 22 . . . . . ಕಾಳ . . . . . ಹವೆಲ್ಲದೆ . . . . .
- 23 . . . . . ಯೆ ತುಡುಕಿ ಕಾದಸಲ್ಲದು . . . . . ಯಿದಕೆ ತಪ್ಪಿದರೆ [ವಿಶ್ವೇಶ್ವ-]
- 24 [ರ] ಲಿಂಗವ ಕಿತ್ತ ದೋಷ ಜನಾರ್ದನದೇವರ ಕಿತ್ತ ದೋಷ ಗೋವುಕ-
- 25 ನದಿಂದ ಕಂನ್ಯಾತೀರ್ಥ ಪರಿಯಂತದಲುಳ ದೇವಸ್ಥಾನಗಳ ಲಿಂ-
- 26 ಗವ ಕಿತ್ತ ದೋಷ ವಾರಣಾಸಿಯೆಲಿ ಸಾವಿರ ಕವಿಲೆಯ ಕೊಂದ
- 27 ದೋಷವೆಂದು ಬರೆತಿ ಹಾಕಿಸ್ತೆ ಶಿಲಾಶಾಸನಕ್ಕೆ ಶುಭವು-
- 28 ಸ್ತು ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ [11\*]

## No. 229.

(A.R. No. 55 of 1901).

IN A FIELD ONE MILE SOUTH-EAST FROM THE TRAVELLERS' BUNGALOW AT THE SAME VILLAGE.

- 1 ಶ್ರೀಮತ್ಪರಮಗಂಭೀರಸ್ಯಾದ್ವಾದಾವೋಘೋಲಾಂಭನಂ [1\*] ಜೀಯಾ[ತ್\*] ತ್ರೈಲೋಕ್ಯನಾಥ-
- 2 ಸ್ಯ ಶಾಸನಂ ಜಿನಶಾಸನಂ || ಶ್ರೀಮತು ಶಕವರುಷ ೧೩೧೦ ನಯ ಶುಕ್ಲ-

- 3 ಸಂವತ್ಸರದ ಮಿತುನವಾಸಂ ೧೫ ನೆಯ ಶುಕ್ರವಾರದಂದು ಶ್ರೀಮತು ಅ-
- 4 ಭಿನವಚಾರುಕ್ರಿಯೆಪಂಡಿತ ದೇವರ ಶ್ರೀಪಾದ ಸಂನಿಧಿಯಲು ಶ್ರೀ ವಿರಪರಿಹ-
- 5 ರಂಯನ ನಿರೂಪದಿಂದ ಮಂಗಳಾರ್ಪಣೆ ನೋಡಿಯರು ಮಂಗಳೂರ ರಾಜ್ಯಂಗೆ-
- 6 ಯ್ಯಕ್ತರಲು ಮಂಗಳ ಅಧಿಕಾರಿಗಳು ಬಿದಿರೆಯ ಸ್ಥಳದ ಅಧಿಕಾರ-
- 7 ರ ಮಾಡುನಲ್ಲಿ ವಿಕೃತಚಲನರಾದ ಚಲನರ ಕಾಲದಲ್ಲಿ ಅಯಿವರು ಹೊರಹಿನ-
- 8 ವರು ಮುಂತಾಗಿ ಘಟಿತವಿಧಿಗಳಿಗೆ ವ್ಯವಹಾರನೀತಿಂತ್ರಿ ಕೇವಲಸೇವೆಯ ಮಗ
- 9 ಮೈಂದನ ಬ್ರಹ್ಮದಾಯ ಇದಕ್ಕುಳ್ಳ ಕಳಭಮಿ ಸಂಣುಡಿಲ ಬಯಲಿಗಳಿಗೆ ಗ-
- 10 ದ್ದೆಗಳು ೩ [1\*] ಯಿ ವೊಲಕ್ಕುಳ್ಳ ಕರೆ ಮರ ಸಲ ಸಂತ ನವರು ಬಲ್ಲಾಳುಗಳು
- 11 ಇಂತಿವರ ಸಂಸ್ಥೆದಿಂದ ಬಿದಿರೆಯ ಗುರುಗಳ ಬಸ್ತಿಯ ಶ್ರೀ ಚಂಡೇಗ್ರವಾ-
- 12 ಶ್ವದೇವರ ದೇವಸ್ವವನು ಮಾಡಿ ಆ ಅರ್ಚನಾವೃತ್ತಿ(೯)ಯಿಂದ ದೇವರಿಗೆ ರಂಗಭೋಗ ಚಾ-
- 13 ತುಮ್ಬಾಸದೆ ೪ ತಿಂಗಳಿಗೆ ಕರ್ಣಪೂಜೆ ೨-ಕಂ ನಂದದೀಪಿಗೆ ನಡಸುವ ತೆ-
- 14 ಗಿನ ಎಂಕೆ ಹಡ ೨ ಅಕ್ಷರದಲು ಹಾಡ ಎರಡು [1\*] ಮತ್ತೆ ಆ ಬ್ರಹ್ಮದಾಯದಿಂದ ರಂ[ಮಂ]-
- 15 ಕ ನೆಲಂಟರಾದ ಮುದಿಯರಿಗೆ ಕಾಪಾಳಂಗೆ ಪ್ರತಿ ವರುಷ ೧-ಕ್ಕೆ ಕಂದಾಯ ಎ-
- 16 ರಡಲಲ್ಲಿ ಇಕ್ಕುವ ಪರಿವರ್ತನೆಗೆ ಸಲುವ ಕಾರಿ ಅಂಕುಸೆ ಗ ೪ ಅಕ್ಷರದಲು ಗ-
- 17 ದ್ಯಾನ ನಾ[ಲ\*]ಕು [1\*] ಇ ವೊಡಂಬಡಿಕೆ ತಪ್ಪಿ ಕೇಳು ಮೇಲು ದುಖ ವೊಸಗೆ ನಟ್ಟು ಬೀಡು ಅ-
- 18 [ಟ್ರ್ಯಾ] ತೋಡಿ ಏಮಿ[ರೇ]ತಿ ಕುತಂಜಿ ಕೆಂಗೊಡ ಇಲು ಮೊದಲಾಗಿ ಆಲುದೊ ದೇವರಿಗೆ-
- 19 ಲ್ಲದೆ ಮತ್ತೊಬ್ಬರಿಗೆ ಸಲ್ಲದು ಎಂದು ಸವಿಸ್ತರ ವೊಡಂಬಡಿಕೆಯಲ್ಲಿ ಆಚಂದ್ರಾರ್ಕ-
- 20 ವಾಗಿ ನಡಲುದೆಂದು ಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ ಬರದೆ ಶಾಸನ ನಟ್ಟಿ ಕಲ್ಲು [1\*] ಇ
- 21 ದೇವಸ್ವದೊಳಗೆ ಇಳಿದು ಗುಡಿಯ ಕಲುಡು ಸಲ್ಲದು [1\*] ಮೇಲಿಂದ ಬಾರಿ-
- 22 ಸೊಡು ಸಲ್ಲದು [1\*] ಆರೆ ಕಿತ್ತವಂಗೆ ಅಯನರು ಸರೆ ಕಿತ್ತವಂಗೆ ಸಾವಿರ ದೇವ-
- 23 ರ ಸಂಕೇತ ಅರಸಿನ ತಪ್ಪು [1\*] ಆವನೋರ್ವನು ಈ ಅಡಕವ ತಪ್ಪದಡಿ ಏಳು ಘಟ್ಟದ-
- 24 ಳ್ಲಿ ಇಳಿದ ಕಪಿಲೆ ಕರ್ನಾಟಕಯ ರುಷಿಬ್ರಹ್ಮಣರ ವಾರಣಾಸಿಯಲು
- 25 ಕೊಂದ ದೇವಪ || ದಾನಂ ವಾ ಪಾಲನಂ ವಾತ್ರ ದಾನಾಚ್ಛೇ ೧೨ ಯೋನುಪಾಲ-
- 26 ನಂ [1\*] ದಾನಾತ್ಯಗ್ಗಮವಾಪ್ಪೋತಿ ಪಾಲನಾದಚ್ಯುತಂ ಪದಂ || ಸ್ವದತ್ತಾಂ
- 27 ಸರದತ್ತಾಂ ವಾ ಯೋ ಹರೇತ್ಯ ವಸುಧರಾಂ[1\*] ಪ್ಷಷ್ವಿವ್ಯಷ [೯+] ಸಹಸ್ರಾ-
- 28 ಣಿ ವಿಪ್ರಾಯಾಂ ಜಾಯತ್ರೇ ಕ್ರಮಿಃ || ಶ್ರೀ ಮಂಗಳ ಮಹಾಶ್ರೀ ಶ್ರೀ
- 29 [ಶ್ರೀ]

### No. 230.

(A.R. No. 56 of 1901).

ON A PILLAR SET UP IN THE PHALMARU-MATHA AT KANTAVARA,  
SAME TALUK AND DISTRICT.

- 1 ಸ್ವಸ್ತಿ [1\*] ನಮಸ್ತುಂಗಶಿರಸ್ತುಂಚಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [1\*] ತ್ರೈಲೋಕ್ಯ ನಗರಾರಂಭಿ-
- 2 ಮೂಲಸ್ತಂಭಯ ಶಂಭವೇ || ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ[|| ]ಶಕವರುಷ ೧೩೫೫ ನೆಯ ಪ್ರವಾ-
- 3 ದಿ ಸಂವತ್ಸರದ ಆಶಾಢ ಶು ೧೧ ಲೂ ಶ್ರೀ ಮಂ[ಸ್ವ]ಹಾ ರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇ-
- 4 ಶ್ವರ ಶ್ರೀ ವಿರಪ್ರತಾಪ ದೇವರಾಯ ಮಹಾರಾಯರ ನಿರೂಪದಿಂದ ದೇವರಾಜ ವೊಡೆಯ-
- 5 ರು ಮಂಗಳೂರ ರಾಜ್ಯವ ಪ್ರತಿಪಾಲಿಸುತ್ತಂ ಯಿಹಲ್ಲಿ ಆವರ ಆಗ್ಲಾಧಾರಕರುಮ-
- 6 ಪ್ಪ ಮಂಗಳೂರ ಪ್ರಧಾನ ದೇವರೂ ಆವರ ತಮಂದಿರು ಬಿದಿರೆಯ ನಾಳುವ ತಿಂ-
- 7 ಮರೂರ ಕಾಂತಾರದ ಬಡಗಣ ಮಡದ ರಾಜರಾಜೇಶ್ವರ ತೀರ್ಥ ಶ್ರೀಪಾದಂಗಳ
- 8 [ಭಿಕ್ಷಾ] ಸ್ವಾಸ್ಥ್ಯಕ್ಕೆ ಕೊಟ್ಟ [ಪ್ರ]ತಿಯ ಶಿಲಾಶಾಸನದ ಕ್ರಮವೆಂತೆಂದರೆ ಕಾಂತಾ-
- 9 ರದ ನಾಡೊಳಗೆ ಸಾಶಯ ಬಳಯ ಸುಳ ಕಾಂತುವಿನ ಆಳಯ ಪಿಲುಮ-
- 10 ತ ದೇವರುಸಟ್ಟಿಯ ಬ್ರಹ್ಮದಾಯ ಮೂಲದ ಭೂಮಿ ವುಳ್ಳ ರಡಿಯಂಬ
- 11 ಬೆಟ್ಟಿನ ಗದ್ದೆಗಳು ಸಗರೆಯಂಬ ಬಾಗಿಲಗದ್ದೆ ಬಿಯಲೊಳಗೆ ಪುಳವರ-
- 12 ನೆಂಬ ಗ[ದ್ದೆ] ವಿಕಾಂತ[ವೆ]ಂಬ ಗದ್ದೆ ಕಳಯಿತಥೆ ಎಂಬ ಗದ್ದೆ ಬಿಟ್ಟುತಿಮರು ಎಂಬ ಗ-
- 13 ದ್ದೆಯ ಬೆ[ಟ್ಟು] ಬಿಯಲು ಬಿತ್ತುವ ಬಿದಿಕಾರು ಮುಡಿತಾಡೆ ೩ ೩೦ ರ ಲೆಕ್ಕದ ಮೂಡೆ ೧೩
- 14 ಹದಿನೇಳು ಮೂಡೆ ಗದ್ದೆ ಅದಕ್ಕೆ ಸಲುವ ಮನೆ ಬಾವಿ ತೊಟ ತೆಂಗಿನಮರ ಹಲಸಿನಮರ ಯೊ

- 15 ಭೂಮಿಗೆ ಸೆಲುವೆ ಕರೆ ಮೊರೆ ಸಹ ಯಿದಕ್ಕೆ ಸಲುವೆ ಸಮುದಾಯ ಗಂ[ಫ]೩ || ಕಂ ಸಿದ್ಧಾಯ ಕಂ-  
 16 ದಾಯ ೨ ಕಂ ೧೩ ಹದಿನೆಳು ಹೊಂನನೂ ರಾಜಿ[ಶ್ರೀ] ರಾಜೇಶ್ವರ ತೀರ್ಥ ಶ್ರೀಪದಂಗಳ ಭವ್ಯ  
 17 ಸ್ವಾಸ್ಥ್ಯಗೆ ಸಹಿರಂಣ್ಯೋಧಕ ದನಧಾರಾ ಪೂರ್ವಕವಾಗಿ ಆಚಂದ್ರಕೃ ಸ್ಥಾಯಿಯಾ-  
 18 ಗಿ ಸರ್ವಮಾನ್ಯವಾಗಿ ಕೊಟ್ಟಿಲು ಯಿದಕ್ಕೆ ಆಕಾಂತಾರದ ಹದಿನಾರರ ಕಟ್ಟ[ಳ]ಯವರ ವಚನ  
 19 ಕಾಂತೇಶರದವರು ಸಾಶ್ವಿ [\*] ದೇವರಸನ ಬರಹ ತಿಂಮರನ ಬರಹ [\*] ಯಿ ಧಂಮ್ನು  
 20 ಅ (ವೆ)ಳು[ಪೆ]ದವರಿಗೆ ವಾರಣಾಸಿಯಲು ಸಾವಿರ ಕವಿಗಳ ಕೊಂದ ದೋಶ || ದಾನಪಾ-  
 21 ಲನಯವ್ಯದಿ ವಾನಾಭಿಷ್ಠಿಯನು ಪಾಲನಂ [\*] ದಾನಾತ್ಮಗ್ಗ ಮವಾಪ್ನೋತಿ ಪಾಲನಾದಚ್ಯು-  
 22 ತಂ ಪದಂ ||

## No. 231.

(A.R. No. 57 of 1901).

ON A SLAB SET UP BEHIND THE KITCHEN IN THE KANTESVARA TEMPLE  
 AT THE SAME VILLAGE.

- 1 ಸ್ವಸ್ತಿ [\*] ಶ್ರೀಮತು ಮಹಾಮಂಡಲೇಶ್ವರ ಆರಿರಾ-  
 2 ಯವಿಬಾ[ಡ] ಭಾಸೆಗೆತಪ್ಪೆವರಾಯರಗಂಡ ಶ್ರೀವೀ-  
 3 ರಹರಿಯಪ್ಪನೇಡೆಯರ ಪ್ರಧಾನಂ ಹಡಪದೆ ಗೌತ-  
 4 ರಸರು ಮಂಗಲೂರರಾಜ್ಯಂ ಗೃಹುತ ಮಿದ್ವೆ ಸರ್ವಧತರಿ ಸ-  
 5 ಎತ್ತರದ ವಿಷಭಿಮಾಸೆ ಕನಯ ಮಂಗಳಬಾರದಂದು ಕಾಂ[ತಾ]ರದ  
 6 ದೇವಾಲಯದ ಸ್ಥಾನಿಕರ ಗ್ರಾಮದ ಮೂನೂರ್ವರಂ ಹೊರಹಿನವರು-  
 7 ಂ [ಬಾ]ರ್ಯ್ಯಸೇ[ನಾ]ಕಾವನೂ ಕೂಡಿಹೊಂಡು ನೈತ್ತಿಕಾರ ಮಾ[ದ]ಡರುಮ-  
 8 ರು ಮಡೆಯರು [ವಿ]ಕಿರಾಳುವರನೂ ಕೂಡಿಹೊಂಡು ಬರಸಿದೆ ಸಿ-  
 9 ಲಾಶಾಸನದ ಕ್ರಮವೆಂತಂದೆ ಧರವಡಹರಿಯ ಮಗ ಮಾ-  
 10 ದಡಿಹರಕೈಯಲು ಯೋಶ್ವರ ಬಾ[ರ]ಡು ಕತವಯವನ ತಮ್ಮು.  
 11 ವನಬಾರಡು ಕತವಯವನ ತಂಮಂದಿರೂ ಕೂಡಿ ತಂಮೋಳ-  
 12 ಕಸ್ತರಾಗಿ ತಮ ಬ್ರಹ್ಮದಾಯಮಂ ಜಿತಾಯ ಬೆಚ್ಚಿನ ಮೂಲಿಕೆ ಕೆ-  
 13 [ಡವಾ]ಗಿ ಕೊಂಡು ಸಾಲ್ವ ಬಾರಕೂರ ಪರಿವರ್ತನಕ್ಕೆ ಸಲುವೆ ಬಾರಕೂರ  
 14 ಗೆ ೫೦೦ ಲೆ(೦)ಕ್ಕದಲು ಸಲು ಗದ್ಯಾನ ವೈನೂರು [\*] ಇ ಧರ್ಮವನೂ ಕಾನ್ತಾ-  
 15 ರದಲ್ಲಿ [ಯ]ಮವಾಸೆ ಬ್ರಾಹ್ಮಣರ ಭೋಜನಕ್ಕೆ ಅಕ್ಕಿ [ಕಾ] ೨೫ [ಕೆ] ದೇವರಿಗೆ [ಉ]-  
 16 ಪ್ಪಾರಕ್ಕೆ ಅಕ್ಕಿ ಕಾ ೧ ತುಪ್ಪೆ ಕು [೨] ಮೇಲುಬಿರು[ಕ್ಕ] ಬಾರಕೂ[ತಾರ]  
 17 [೨೦] ಇಶ್ವರಬಾರಡು ಕತವನು ದೇವಾಲಯದಲು ತಂದು [ಕೊ]ಡುವನು [\*]  
 18 ಇ ದ್ವ[ವರ್ಷ] ನಡಸಿ ಕುಡುವುದಕ್ಕೆ ಹೂಣಿ ಬಲಿವೇವಬಾರಡು ಕತವ  
 19 ಬಿಮ್ಮುಪೊಲಿಯನು ಇ ಧರ್ಮ ನಡ[ಸ]ದೆ ಕೆಡವೆ . . . ಮೂಲ [ದೇ]-  
 20 [ವ]ರಿಗೆ ದೇವರಿಂದ ಧರ್ಮವ ನಡವು ದು ಅದಕ್ಕೆ [ಯ] . ದೇವ  
 21 ರ ನಂದಾದೀವಿಗೆ ನಿವೇದ್ಯ ಸರ್ವಾಧಿತ್ಯ ಕೂಡಿ ನಡವು ಇ ಧರ್ಮವ-  
 22 ಟಿದಡಿಯಡುಮಂತಾಗಿ ನಡವು ದು ಮೂ . . . ಆ[ರು]-  
 23 ವಾ[ರಿ]ಗಾ ಧರ್ಮಶಾಸನವಲ್ಲದೆ ಹೊನ ಕುಷು[ವ] ಕೊಂಬವೆ . . .  
 24 ಇ ಧರ್ಮ ಯರ ಸಳಿಪಿದ ನೂಡೆ ಗಂಗೆ ವಾರ[ಣಾ]ಸಿಯಲ್ಲ ಸಾ[ವಿ]-  
 25 ರ ಕವಿಯೆ ಕೊಂದ ಪಾಪ [\*] ಬ್ರಾಹ್ಮಣ ವೈಶ್ಯ ಶೂದ್ರ[ರೊ]ಳಿಗೆ . . .  
 26 ರುದ್ಯಜಾತಿಯಿಂದೊಬ ಅಳಿಪಿದ ದೇವರಿಗೆ ತಪು ಗ  
 27 ೫೦೦ ಅರಸರಿಗೆ ಗ ೫೦೦ ಗ್ರಾಮದ ಗ ೫೦೦ [\*] ಇದನೂ  
 28 [ತ]ರುವುದು ನಾಲ್ಕು ಜಾತಿಯಿಂದ ಹೊರಗೆ . . .  
 29 ಕೆ [ಪು]ರಿಗೆ ಮಂಗಳ ಮಹಾ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ [|| \*]

**No. 232.**

(A.R. No. 57-A of 1901).

ON THE SAME SLAB.

1--3 Damaged.

- 4 . . . . . ಸ್ವಸ್ತಿ[||\*] ಸಮಸ್ತಭಿವನವಿಖ್ಯಾತ . . . . .
- 5 ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ಅರಿರಾಯಬಸುವಸಂಕರ . . . . .
- 6 ಶ್ರೀಮತ್ಪ್ರತಾಪಚಕ್ರವರ್ತಿ ಹೊಯ್ಸಳ ಶ್ರೀವೀರಬಲ್ಲಾಳ[ದೇವರ] . . . . .
- 7 . . . ಉ ವಿಜಯರಾಜ್ಯಂಗಯ್ಯತ್ತಮಿದ್ದು . ವಹುಧಾನ್ಯ[ಸಂ]-
- 8 ವತ್ಸರದ . . . . . ಗುರುವಾರದಂದು ಶ್ರೀಮತು ಕಾಂತೇಶ್ವರ ದೇವರ . . . . .
- 9 . . . . . ಅಧಿಕಾರಿ ಕೋವಿಲ ಬಳಿಯ ದೇವರಿಯಾಳುವ
- 10 . . . . . ಹೊರಗಿನರುಂ ಯಡೆ ಯಣ ಶ್ರೀಧರ
- 11 . . . . . ಯಿನ್ನಿನಿಬರುಂ ಕೂಡಿ ಬರೆಯ್ದೆ ಶಿಲಾಲಿಖಿತದ
- 12 [ಕ್ರಮವೆಂ]ತಂದೆ . . . . . ಗ್ರಾಮದ ನಾಲ್ಕು ಗ್ರಹಕ್ಕೆ . . . ಸಾವಿತ್ತಿ ನಡೆವಮ
- 13 . . . . . ಮಯ್ಯಾದೆ ಯಿ ಹೊಂನು ಬತ್ತವ ನೂರಲೂ
- 14 . . . . . ದು ಯಿ ಮಯ್ಯಾದೆ ಯಲ್ಲದೆ ಮಿಗಲಾಗೆ ಕೊಂಡೆ
- 15 ದೇವರಿಗೆ ಸಂಬದ ಗಂ . . . ಅರಸಿಗೆ ತಪ್ಪು ಗಂ ಗ್ರಾಮದವರು ವಿಚಾ-
- 16 ರ ಗಂ ಯ . . . . . ತಪ್ಪಿ ಬಾರಿಯ ಸೇನ[ಬೋ]ವ
- 17 . . . ರು ಕೊಟ್ಟ . . . . . ದ ಗಂ ಅರಸಿಗೆ ತಪ್ಪು ಗಂ ಗ್ರಾ-
- 18 ಮೆ . . . . . ನೂ ತೆರು . . . . .
- 19 to 23 Damaged.

**No. 233.**

(A.R. No. 58 of 1901).

ON ANOTHER SLAB IN THE SAME PLACE.

*First Section.*

- |                                           |                                               |
|-------------------------------------------|-----------------------------------------------|
| 1 . . . . .                               | 5 . . . . . ಡೆಯರ ಮಂಗಲೂರ ರಾಜ್ಯವೆ               |
| 2 . . . . . ಶ್ರೀ ಶಕವರ್ಷ                   | ಮಾಡುವ ಕಾಲದಲ್ಲು . . . . .                      |
| 3 . . . . . ಸಂವತ್ಸರದ ಶ್ರಾವಣ ಸುಂ ಸನಿವಾರದಲು | 6 ಶ್ರೀ . . . . . ದಲೂರು ಕಾಂತಾ-                 |
| 4 . . . . . ಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ-       | ರ . . . . .                                   |
| ದೇವರಾಯ ಮಹಾ . . . . .                      | 7 ಮೂಲೂರ ಹೊನ್ನ . . . . .                       |
|                                           | 8 . . . . . ಯರು ಕಾಂತೇಶ್ವರದೇವರಿಗೆ <sup>1</sup> |

*Second Section.*

- |                                      |                               |
|--------------------------------------|-------------------------------|
| 9 ನಮೂಂ ಬಯಲು ಮೂ ೬ ಅಕ್ಕಿ ಮೆಕಿ          | 16 . . . . . ಲೊಳಗೆ            |
| . . . . . ಮೂ                         | ತೆಲು ಸಿದ್ಧಾಯ . . . . .        |
| 10 ಡೆ . . . ನ ಕೆರೆ ಮರ ಸಹಿತ ದೇವರಿಂದ   | 17 . . . . . ಯಾದ ಕಸ್ಪದಲು      |
| ಆರಸಮು . . . ಲಿ                       | ಅಕ್ಕಿ                         |
| 11 ಅವರಿಂದು ನಡಸುವ ಸೀಮೆ ದೇವರಲುಪಾ ಪೋ-   | 18 . . . . . ಗ್ರಾಮದ [ಕ]ರಣ .   |
| ಮೂಜೆ ನಾ-                             | . . . . . ಕೂಡಿ                |
| 12 ಡಿ . . . ಪ್ರತಿ ನಡಸೋವಜೀರತಿಗೆ ಅಕ್ಕಿ | 19 . . . . . ವಿದ್ಯಾ . . . . . |
| ೧೦ ಕಂ                                | ಸಿದ ಅಕ್ಕಿ . . . . .           |
| 13 ಭಿತ ಮೂ ೩೬ ಅಸ್ರೋಣ[ಮೊ]ದಲಾದವರ        | 20 . . . . . ಸಹ . . . . .     |
| ಪರಿವರ್ತನೆ                            | . . . ಕಹಿಣಾಲು                 |
| 14 ಗೆ ನಡಸುವ ಭತ್ತ ಮೂ ೨೪ ಉಬಯಂ ಮೂ-      | 21 ಅಡಕೆ . . . . .             |
| ೬೦                                   |                               |
| 15 . . . . . ತಪ್ಪಿದೆ ತಾಲು            |                               |

<sup>1</sup> Five lines below this are entirely damaged.



## No. 234.

(A.R. No. 59 of 1901).

ON A BROKEN SLAB <sup>1</sup> LYING IN THE SAME PLACE.

1 . . . . .	8 [ಶ್ರೀ ಮಂಮಹಾರಾಜಾಧಿ]-
2 [ರ ಚಾರವೇ ತ್ರೈಲೋಕ್ಯನ]-	9 ರಾಜ ರಾಜಸರಮೇಶ್ಯ-
3 ಗರಾರಂಭ ಮೂಲಸ್ತಂಭಾಯ	10 ರ ವಿರಹಯವ್ಯ[ನೋಡೆ]-
4 ಶಂಭವೇ [I*] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [II*] ಸಕ-	11 ಯರ ರಾಜ್ಯಾಭ್ಯುದಯ
5 ವರುಶ ನ್ನಿಂ[ಂ] ನಯ	12 ವ್ರತ್ತರೋತ್ತರ ಆಭಿವ್ರಿ . . .
6 ಸಿದ್ಧಾರ್ಥ ಸಂವತ್ಸರದ ನೈ-	13 ದ್ರಾಕರ್ತಾರಾಂಬರಂ . . .
7 ಯಶಾಖ ಸುಂ ಸೋಮವಾರ[ರ*]ದಲಿ	14 ವಿರಲು . . . . .

## No. 235.

(A.R. No. 60 of 1901.)

ON A SLAB SET UP TO THE RIGHT OF THE ENTRANCE INTO THE SAME TEMPLE.

1 ಸ್ವಸ್ತಿಶ್ರೀ ಜಯಾಭ್ಯುದಯ ಶಾಲಿನಾಹರ ಶಕ- ವರುಷ	7 ಕ್ರೋಧನಸಂವತ್ಸರದಾರಭ್ಯ ಯೋ ವಿಭವ- ಸಂವ-
2 ನ್ನಿಂ ನಯ ವರ್ತಮಾನಕ್ಕೆ ಸಲುವ ವಿಭವ ಸಂವ-	8 ತ್ಸರದ ಮಾಘ [ಶು] ನಕ ವರಗೆ ಕೆಲಸ ಸಂಪೂ- ರ್ಣವಾ-
3 ತ್ಸರದಲ್ಲ [ಕು]ಂಪಣಿಯವರ ಅಪ್ಪಣೆ ಪು- ಕಾರ ರೇವ-	9 ಗಿ ಯಿಚಿಲ [ರಾ]ಯನಾರಾಯಣ ತಂತ್ರಿಗಳು ಬ್ರ-
4 ನಪಾಸಾಹಬರ ಅಧಿಕಾರದಲು ಯೋ ದೇವ- ಸ್ಥಾನದ ಜೀ-	10 ಂ[ಹ್ಯು]ಕಲಶವಾ[ಡಿ] ಶುಧಸಂಪೂರ್ಣಣೆ ಆ- ಯಿತು
5 ನೋಧಾರದ ಸಂ[ಬ]ಂಧ ಶ್ರೀ[ಕಾ]ಂತೇಶ್ವರ- ದೇವರ ಲಿ[ಂಗ]-	11 ಶ್ರೀಕಾಂತೇಶ್ವರ ಕಡುದರೆ ಸೋಹಯನ ಸಾ- ಖ್ಯಾಂ-
6 [ರೂಪ]ದಾರಭ್ಯ ಶಿಖರಪರಿ(ಫ)ಯಂತ್ರ ಹೋ- ಸ್ತೂಗಿ	12 ಗೆ ಅನೇಕಾನೇಕ ಬಿಂನಹಂಗಳೂ    ಶ್ರೀ

## No. 236.

(A.R. No. 60-A of 1901).

ON THE BACK OF THE SAME SLAB.

1 . . . . .	ಭ್ಯುದಯ ಶಕವರುಷ ನ್ನಿಂ[ಂ] ತ್ತನಯ ಮನ್ಮಥಸಂವ-
2 . . . . .	ಬ * ಆದವಾರದಂದು   ಶ್ರೀಮದ್ರಾಜಾಧಿರಾಜ ಪರಮೇಶ್ಯ-
3 . . . . .	ಏತಾವುಹ ಚತುಸ್ತಮುದ್ರಾದಿಪತಿ ಶ್ರೀವಿರಪ್ರತಾಪ ವಿ-
4 [ರೂಪಾಕ್ಷ] ಮಹಾರಾಯರು ವಿಜಯನಗರಿಯಲು ಸ್ತಿರಸಿಂಹಾಸ್ವನಾ-	
5 [ರೂಢ] . . . ಮಿದ್ಧೆಲ್ಲಿ ಅವರ ನಿರೂಪದಿ ಶ್ರೀವಿರಸೆರು ಮಂಗಲೂರು ಬಾ-	
6 ರಕೂರರಾಜ್ಯವ ಪಾಶ್ಚಿಮತ್ತಿರಲು ಶ್ರೀ[ಮತ್ತು] ಕಾಂತೇಶ್ವರದೇವರ ಪ್ರತಿಸಂ-	

<sup>1</sup> On the top of the slab are found the following lines :—

ಅಂದಾದೇವರ ಬ್ರತುಮೆಗಳ ಅಳಿದ ದೋಷಿ ತಂಮ  
ತಾಯಿ ತಂದೆ ಗುರು ದಯವಕ್ಕೆ ತಪ್ಪಿದವರು ಅದುನಿಮಿತ್ತ ಯೋ  
ಅರ್ಥಕ್ಕೆ ತಪ್ಪಿಲು | ನಮಸ್ತುಂಗ ಶಿರಶ್ಚಾಂಬಿ ಚಂದ್ರ ಚಾಮರ  
ಚಾರವೇ ತ್ರೈಲೋಕ್ಯ ನಗರಾರಂಭಂ ಮೂಲಸ್ಥಂಭ[ಂ\*]ಭಾಯ ಶಂಭವೇ | ಶುಭಮುಷ್ಣು ಶ್ರೀ.

<sup>2</sup> The rest of the inscription containing about 30 lines is completely damaged.

**No. 237.**

(A.R. No. 61 of 1901).

IN A FIELD NEAR THE HOUSE OF LOKAYYA-SETTI AT BELUVAYI,  
SAME TALUK AND DISTRICT.

*First Face.*

1 ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ-	6 ಜ್ಯಾಭಿ[ವೈ]ಧಿ-
2 ಮತ್ ಪಾ[ಂ]-	7 ಪ್ರನರ್ಧಮಾ-
3 ಡ್ಯಚಕ್ರವ-	8 ನ ಮಾಚ(ಂ)ನ್ಮಾ)ರ್ಕ್ಯ-
4 ತ್ರಿ ಪಾಂಡ್ಯ-	9 ತಾರವರ ಸ-
5 ದೇವರು ರಾ-	

*Second Face.*

10 ಉತ್ತಿಮಿರೆ ಮಿ-	15 ಹೆಗ್ಗ[ಡೆ] ಕು[ನ್ನಿ]ಗಾ-
11 ನದಲು ಬ್ರಹ್ಮ-	16 ಡ ಅನಚಾರರು ದೇವ-
12 ಷ್ವ [ಮೇ]ಷಮಾಸೆ	17 ಳಕ[ನ್ನ]ಪುರದ ಮು-
13 ದಿನ ಆವಿವಾರ [ಮೆ]-	18 ಜಿವುರು ಹಾರಸೆದೇ-
14 [ಹಾ]ಪ್ರಧಾನ ಅರಸೆ	19 ಉರು ಯೊತ್ಪರದ ಕೈ-

*Third Face.*

20 ಯಿಗೇ ಬರ[ದ]	25 ಶ್ರೀ ಕಾನ್ತೇಶ್ವ-
21 ಶಿಲೆ ಅವಚ ಸೆ	26 ರ ದೇವಗ್ಗ ನಿ-
22 ಟೈ ಪೊನ್ನಿಯಿ	27 . . ವೇದ್ಯ ಸೆ-
23 ಬಚಬಯಿ-	28 ವ್ಯೆ ಪರಿಹ-
24 ತ್ತ ಬಾಯಿ	

*Fourth Face.*

29 ರ [ಂ] ಅರಸರು ಶ್ರೀ ಹೊಸ-	34 ಮುಡೆ ಂ ಮಾಲೆ [ಪಿ] .
30 [ಉ]ರ . . . . . ರಿಗೇ	35 . . . . . ದಗ್ಗಲಗ [ಮೂಡೆ] .
31 ಅಯನದೆ ದೀಪಮಾಲೆ-	36 . . . . . ಸೆಲುಪು .
32 ಗೆ [ಗದ್ಯಾಣ] ಂ ಅಷ್ಟ-	37 ಅರಸೆ . . . ಪೆ
33 ಚತ್ರಮು ದೇವಕಾರ್ಯ	38 ಮೈ ನೂರ ಕೊ[ಟ್ಟುರು] [  *]

**No. 238.**

(A.R. No. 62 of 1901).

ON A SLAB SET UP CLOSE TO THE WEST WALL OF THE CHATURMUKHA-BASTI  
AT KARKALA, SAME TALUK AND DISTRICT.

Published in *Epigraphia Indica*, Vol. VIII, p. 122.

**No. 239.**

(A.R. No. 63 of 1901).

ON THE RIGHT SIDE OF THE COLOSSAL STATUE OF GUMMATA AT THE SAME VILLAGE.

Published in *Epigraphia Indica*, Vol. VII, p. 109.

**No. 240.**

(A.R. No. 64 of 1901).

ON THE LEFT SIDE OF THE SAME STATUE.

Published in *Epigraphia Indica*, Vol. VII, p. 111.

## No. 241.

(A.R. No. 65 of 1901).

ON THE BRAHMADEVASTAMBHA IN FRONT OF THE SAME STATUE.

Published in *Epigraphia Indica*, Vol. VII, p. 111.

## No. 242.

(A.R. No. 66 of 1901).

ON A PILLAR IN THE VERANDAH, LEFT OF ENTRANCE, IN FRONT OF THE AMMANAVARA-BASTI AT HIRIYANGADI, SAME TALUK AND DISTRICT.

- |                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <p>1 ಶ್ರೀ [1*] ನಮಃ ಸಿದ್ಧೇಭ್ಯಃ[3 1*] ಶ್ರೀಮತ್ಪು-<br/>ವರ್ಷ ೧೨೯೭</p> <p>2 ಮನ್ಮಥ(ಃ)ಸಂವತ್ಸರದ ಮಾಗ್ಗ್ಗಶಿರಸು-</p> <p>3 ದ್ಧ ಪಂಚಮಿ ಆದಿವಾರ ತೀರ್ಥಕರಬಸ್ತಿ-</p> <p>4 ಯೆ ಮುಖಮಂಟಪವನು ಶ್ರೀಮನ್ಮಲಧಾ-</p> <p>5 ರಿ ಲಲಿತಕೀರ್ತಿಭಟ್ಟಾರಕದೇವರ ಗುಡುಗಳು</p> <p>6 ಭಾಗಿಸೆಟಿ [ಬ]ಳಯ ಕಬೆಯವಾಬುಸೆಟ್ಟಿ<br/>ಭಾ-</p> <p>7 ಗೆ ೧ ವಿಕ್ರಾಂತಸೆಟ್ಟಿ ಬಳಯ ಕಕೆ ಕಾಮಣ-<br/>ಸೆಟ್ಟಿ</p> <p>8 ಭಾಗೆ ೧ ಬಾಗಿಸೆಟ್ಟಿ ಬಳಯ ಕಕ್ಕ ಸಾಂತಿ-<br/>ಸೆಟ್ಟಿ ಭಾ-</p> <p>9 ಗೆ ೧ ಬಾಗಿಸೆಟ್ಟಿ ಬಳಯ ಸೇನಪದೇವರು ಭಾ-<br/>ಗೆ ೧</p> <p>10 ಪುಳಸೆಟಿ ಬಳಯ ಬೆಟಿಕೇರಿಯ ಲಲಿತಂಣ ಭಾ-</p> | <p>11 ಗೆ ೧ ಬಾಗಿಸೆಟಿ ಬಳಯ ಕೊಟ್ಟಾರಿದೇವರು<br/>ಭಾಗೆ ೧</p> <p>12 ಬಾಗಿಸೆಟಿ ಬಳಯ ಕೊಂಡೆ[ನ್ನೇ]ಮಂಣಂಗೆ<br/>ಭಾಗೆ ೧ ಪು-</p> <p>13 ಳಸೆಟಿ ಬಳಯ ಆಳ್ವ ಬೀಮುಸೆಟ್ಟಿ [ಸೊಸೆ]<br/>ಬಾಲೆಯ</p> <p>14 ಭಾಗೆ ೧   ಕೊಂಬಿಸೆಟಿ ಬಳಯ ಆಡಿಯೆ-</p> <p>15 ಂತ ಗುಂಮಟ ಭಾಗೆ ೧ ಸಟಿಸೆಟಿ ಬ-</p> <p>16 ಳಯ ಯೆಮೆಯ ಮೈಂದ ಭಾಗೆ ೧ ಬಾ-</p> <p>17 ಗಿ[ಸೆ]ಟಿಬಳಯ ಬೆಟಿಕೇರಿಯ ದೇವರು ಭಾಗೆ</p> <p>18 ೧ ಬಿಂಣಣಿ ಬಳಯ [ಸು]ಳ ಸಂಜರಸೆ-</p> <p>19 ಟಿಯ ಭಾಗೆ ೧ ಭವಿಸತಿರ್ತ್ತಕರ ಮು-</p> <p>20 ಕಮುಟಪದ ಭಾಗೆ ೧೦ [  *] ಭದ್ರಂ ಭೂ-</p> <p>21 ಯಾತ್ [  *]</p> |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|

## No. 243.

(A.R. No. 67 of 1901).

ON A SLAB SET UP IN THE NORTH-EAST CORNER OF THE SAME BASTI.

- 1 ೦ ಶ್ರೀವೀತರಾಗಾಯ ನಮಃ || ಶ್ರೀಮತ್ಪರಮಗಂಭೀ-
- 2 ರಸ್ಯಾದ್ಯದಾತೋಫಲಂಭನಂ | ಜೀಯಾ[ತ್\*] ತ್ರೈಲೋಕ್ಯನಾ-
- 3 ದಸ್ಯ ಶಾಸನಂ ಜಿನಶಾಸನಂ || ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [1\*] ಜಯಾಭ್ಯಾ-
- 4 ದಯೆ ಶಾಲಿವಾಹನ ಶಕವರ್ಷ (1) ೧೫೦೦ ನೆಯ ಪು-
- 5 ಮಾದಿಸಂವತ್ಸರದ ಕಾರ್ತಿಕ ಶು ೧ ಬು [ಧ\*]ವಾರದಲೂ ಬರದ ಶಾ-
- 6 ಸನದ ಕ್ರಮ [1\*] ಲಲಿತಕೀರ್ತಿಭಟ್ಟಾರಕದೇವರುಗಳ ಶಿಷ್ಯರದ ಶಾ-
- 7 ಂತಿಕೀರ್ತಿವೇರ ವಶದಲ್ಲಿ ಶಾಸ್ತ್ರದಾನಕ್ಕೆ ಶ್ರಾವಕರು ಕೊ-
- 8 ಟ್ಪ ವರಹಗದ್ಯಾಣ ೧೦೦ ನು ಅವರು ತಂದು ಕಾರಕಳದ ಅ-
- 9 ಯು ಸಾವಿರ ಹಲರ ನುಟದಲ್ಲಿ ಮಕ್ಕಳ ವೋದಿಸುವಾತ-
- 10 ನ ಸ್ವಾಸ್ಥಿಗೆ ಕ್ಷೇತ್ರದಲ್ಲಿ ಕೊಟ್ಟರು [1\*] ಆ ಕ್ಷೇತ್ರದ ವಿವರವನು |
- 11 ಚೆಂಬಿನ ಪತ್ರದ[ಲ್ಲಿ] ನೋಡಿಕೊಂಬುದು [1\*] ಯಿದಅ ವಿ-
- 12 ಚಾರಕ್ಕೆ ಲಲಿತಕೀರ್ತಿಭಟ್ಟಾರಕದೇವರು [ಕತ್ತ]ಗಳು ಭೈರವ-
- 13 ರೈನೋ[ಡೆ]ಯರ ಆಧಾರ ಆ ಕ್ಷೇತ್ರದ ಪತ್ರವನು ಹಲ-

- 14 ರು ಯಿರಿಕೊಂಡು ಬಡ್ಡಿಯನು ತರಿಸಿಕೊಟ್ಟು ತಮೆ ಅ-
- 15 [ಳ]ಯೆಂದಿರು ಮೆಕ್ಕ[ಳ]ನು ಮೆಟದಲ್ಲೊದಿಸುವರು [1\*] ಯಿದಕ್ಕಾ-
- 16 ರಾದರು ತಪ್ಪಲಾಗದು [1\*] ತಪ್ಪ[ದ]ವರಿಗೆ ನೇವಿಶ್ವರ ಗುಂ-
- 17 ಮೆಟಸ್ವಾಮಿಯ ಪಾದಕ್ಕೆ ತಪ್ಪದೆ ಪಾಪ[1\*] ಗೋ-
- 18 ವು ಬ್ರಾಹ್ಮಣವೆದೆ ಸಮಸ್ತಸಮಯತೀರ್ಥ-
- 19 ವೆ ಕೆಡಿಸಿದ ಪಾಪ [1\*] ಆರೂ ಯಿದಕ್ಕೆ ತಪ್ಪಲಾಗದು [1\*] ಶ್ರೀ
- 20 ಅದುಕಾರಣ ಪುಳ್ಳಸೆಟ್ಟಿಬಳಿಯ ಬಿಕ್ಕಿರಸೆಟ್ಟಿಯು ತಂ-
- 21 ನೆ ದಾನಮೂಲಕ್ಕೆ ಸಲುವೆ ಶಾಂತರಬೆಟ್ಟಿನ ಬಾಳನು
- 22 ಚೆತುಸ್ಸೀಮೆ ಮುಂತಾದವನು ಅಯ್ಯು ಸಾವಿರ ಹಲರ ಕ-
- 23 ಯ್ಯಲು ಯಿ[ರ್ರಿ] ತೆಗದುಕೊಂಡ ವೆರಹ ಗದ್ಯಾಣ ೧೦೦ ಅಕ್ಷ-
- 24 ರೆದಲು ನೂಟು ವೆರಹ ಯಿದಕ್ಕೆ ಬಡ್ಡಿ ೫೦ ಅ ಲೆಕ್ಕ-
- 25 ದೆ ಅಕ್ಕಿಮೂಡೆ ೨೫ [1\*] ಯಿದು ಮೆಕ್ಕಳ ವೋದಿಸುವಾತನ ಸ್ವಾ-
- 26 ಸ್ತಿಗೆ ಸೆಂದು ಬರುಉದಾಗಿ ಬರೆಯಿಸಿದ ಶಾಸನಂ [1\*]
- 27 ಭದ್ರಂ ಭೂಯಾತ್ ಶ್ರೀವಾಸು[ಪೂ]ಜ್ಯಾಯ ನಮಃ[3\*] ಶ್ರೀ [11\*]

' No. 244.

(A.R. No. 68 of 1901).

ON A SLAB BUILT INTO THE NORTH WALL OF THE GURURAYA-BASTI AT THE SAME VILLAGE.

- 1 ಶ್ರೀಮೆತ್ತರಮೆಗಂಭೀರಸ್ಯಾದ್ವಾದಾವೋಘಲಾಂಭನಂ [1\*] ಜೀಯಾ[ತಿ\*] ತ್ರೈಲೋ-
- 2 ಕ್ಯನಾಥಸ್ಯ ಶಾಸನಂ ಜಿನಶಾಸನಂ || ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ[1\*] ಜಯಾಭ್ಯುದ-
- 3 ಯ ಶಾಲಿವಾಹನಶಕವರ್ಷ ೧೫೧೪ ನೆಯ ವಿಜಯಸಂವ-
- 4 ತ್ರದೇ ಭಾದ್ರಪದ ಶುದ್ಧ ತದಿಗೆಯೂ ರವಿನಾರದಲೂ ಬಂ-
- 5 ಡಿ ವ್ರಂಮಣಸೆಟ್ಟಿಯ ಮೆಗ ಕೆಲ್ಲಿ ಬಳಿಯ ಬಿಮ್ಮಣಸೆಟ್ಟಿಯರು ಗು-
- 6 ರುರಾಯರಬಸ್ತಿಯ ಚಂದ್ರನಾಥಸ್ವಾಮಿಯ ಸಂನಿಧಿಯಲ್ಲಿ
- 7 ನಡವೆ ಪೋಡಶಭಾವನೆಗೆ ಕೊಟ್ಟ ವೆರಹಗದ್ಯಾಣ ೧೬೦ [1\*] ಇದಕ್ಕೆ ಬ-
- 8 ಡ್ಡಿ ಅಕ್ಕಿ ೫೦ ಲೆಕ್ಕದೆ ಮೂಡೆ ೫೦ [1\*] ಯೂ ಅಕ್ಕಿಗೆ ನಡವೆ ಧಮ್ಮ[1\*]ದ ವಿವ-
- 9 ರ [1\*] ಮೂಟು ಮಂಗಲದಲೂ ಚಂದ್ರನಾಥಗೆ ಅಭಿಷೇಕ ಪ್ರತ್ಯೇಕವಾ-
- 10 ಗಿ ೨೦ ತಂಡ ತೀರ್ಥಕರ ಪೂಜೆ ನಿತ್ಯದಲೂ ಪಂಚಾಮೃತಾಭಿಷೇಕ
- 11 ದ ಪೋಡಶಭಾವನೆಯ ಪೂಜೆ ಯೂ ಲೆಕ್ಕದಲೂ ೨೦ ದಿನಸೆ
- 12 ನಡಸುವುದು [1\*] ಈ ೫೦ ಮೂಡೆ ಅಕ್ಕಿಯಲ್ಲಿ ಚಂದ್ರನಾಥನ ಅಭಿ-
- 13 ಷಂಕೆ ೨ ಕ್ಕೆ ಅಕ್ಕಿಮೂಡೆ ೬ ಆ ೨ ಮಂಗಲಕ್ಕೆ ಅಕ್ಕಿಮೂಡೆ ೧೦ ಮಿ-
- 14 ಕ್ಕೆ ೨೦ ದಿನದ ಪೂಜೆಗೆ ಅಕ್ಕಿ ಮೂಡೆ ೨೦ ಪಂಚಪರಮೇಷ್ಟಿಗಳಿಗೆ
- 15 ಅಮೃತಪಡಿಗೆ ಅಕ್ಕಿಮೂಡೆ ೨ ನಿತ್ಯ ಹಾಲಧಾರೆಗೆ ಅಕ್ಕಿಮೂಡೆ ೨
- 16 ಅಂಕು ಅಕ್ಕಿ ಮೂಡೆ ೫೦ [1\*] ಈ ಧಮ್ಮವನು ಲಲಿತಕೀರ್ತಿಭಟ್ಟಾರ-
- 17 ಕದೇವರ ಉಪದೇಶದಿಂದ ಆರಿರಾಯಗಂಡರದಾವಣಿ ಶ್ರೀವೀರ-
- 18 ಭೈರಸೆವೋಡೆಯರ ಕುಮಾರ ಪಾಂಡ್ಯಸ್ವವೋಡೆಯರು
- 19 ಸ್ಥಿರರಾಜ್ಯಂ ಗೆಯ್ಯತ್ತೆ ಯಿರಲೂ ಕಾರಕಳದ ಸಮಸ್ತ-
- 20 ಹಲರ ಸಂಮತ ಆ ಬಸ್ತಿಯ ಕರ್ತೃಗಳ ಸಂಮತದಿಂದ ಚಂ-
- 21 ದ್ರಾಕ್ಯಸಾಧಾಯಿಯಾಗಿ ಮಾಡಿದ ಧಮ್ಮಕ್ಕೆ ಭದ್ರಂ ಭೂಯಾತ್ [1\*]
- 22 ಸ್ವದತ್ತಾಂ ಪರದತ್ತಾಂ ವಾ ಯೋ ಹರೇತಿ ವಸುಂಧರಾಂ [1\*] ಸ್ವ
- 23 ಪ್ರಿವರ್ಷಸಹಾಣೆ ವಿಷ್ಣಯಾಂ ಜಾಯತೇ ಕ್ರಿಮಿ || ಮಂಗಲ-
- 24 ಮಹಾ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ

## No. 245.

(A.R. No. 69 of 1901).

ON A SLAB SET UP TO THE LEFT OF THE ENTRANCE INTO THE HIRE-NEMISVARA-BASTI AT THE SAME VILLAGE.

- 1 'ವಿಳಂಬಿಸೆವತ್ತೆರದೆ ಭೂದ್ರವದಬಹುಳ ದಕ-
- 2 ಮಿಯು ಗುರುವಾರದಲ್ಲೂ ಶ್ರೀಮತು ಅರಿರಾಯಗಂ-
- 3 ಡರ ದಾವಣಿ ಶ್ರೀವೀರ ಭೈರರಸೆವೊಡೇರ ಕುಮಾರ ಭೈ-
- 4 ರರಸೆವೊಡೇರು ಕೋಲಬಿಳಿ ಅಯಿದುಸಾವಿರಾಳಗು
- 5 [ಮ]ಲಹ ಅಯಿದುಸಾವಿರಾಳಗು ಪಾಲಸ್ತ ಕಟ್ಟಿನ ನಿರೂ-
- 6 ಪದ ಕ್ರಮವೆಂತೆಂದರೆ [1\*] ಕಾವಹೆಗ್ಗ ಚೆಗೆ ಕೊಟ್ಟ ನಂಬಿಗೆ
- 7 ಮನುಷ್ಯದೊಳೆದಿಂದ ಕಾವಹೆಗ್ಗ ಡೆಯು ಮೊಸಿವೊಗಲಾಗಿ
- 8 ಕೋಲಬಿಳಿ ಅಯಿದುಸಾವಿರಾಳು ಜೀತಿಯಸ್ತೆ ದಾಗಿ [ತೊಲ]ಗಲಾಗಿ
- 9 ಪಟ್ಟದಗುರುಗಳು ಚಳುಟರು ಅಜಿಲರು ನಾಡುಬಳಿ ಅಯಿದುಸಾ-
- 10 ವಿರಾಳು ದೇಸಿಂಗರಸರು ಶಿಶಿಲದರಸರು ಹಲರು ಮಾಡಿದ ಮಧ್ಯಸ್ತೆ-
- 11 ದೆ ವಿವರ ನಮ ಸಂತಾನಪಾರಂಪರೆಯಾಗಿ ಕೆರನಸೆಯ ಸಿಂಹತ್ವಾಸೆ-
- 12 ನದಿಲ್ಲಿ ಬಾಳ[ಬಿ]ರಾಣವಲ್ಲದೆ ಸಲ್ಲದೆಂದು [ಹೇ]ಳಿಸಲ್ಲದು [1\*] ಕೋಲಬಿ-
- 13 ಳ ಐ<sup>2</sup> ದುಸಾ[ವಿ]ರಾಳೆನು ಪೂರ್ವಕಟ್ಟಳೆ ಪೂರ್ವಮರ್ಯಾದೆಯಲ್ಲಿ ಪಾಲಿ-
- 14 ಸಿಕೊಳಾಣ [1\*] ಪೂರ್ವಕಟ್ಟಳೆ ಪೂರ್ವಮರ್ಯಾದೆಗೆ ಕೋಲಬಿಳಿಯದ[ವ\*]ರು
- 15 ತಪ್ಪಿದರೆ ವಿತ್ತಾಪಾರವನು ತೆಕ್ಕೊಂಡು [ರಾ]ಜ್ಯದಿಂದ ಹೊರಡಿಸಾಣ [1\*] ಅ-
- 16 ರಸುಗಳಿಂದ ತಪುವಾ[ಗ] ವೊಡೆಯ ಬಂಟರ[ಲ್ಲ] ಮುಂದ-
- 17 [ಕೈ] ಮನುಷ್ಯತನವ ನೋಡುವವರು ದೋಹವ ಮಾಡಿದರೆ ಕಂಣ
- 18 [ತೆ]ಗೆ ಸಲ್ಲದು [1\*] ]ಬ]ಳಿ ಹೆಂವೆಕ್ಕಳಿಗೆ ಸೀರೆ(=) ಸಂಕತೆ ಸಲ್ಲದು [1\*]-
- 19 [ಶ್ರೀ] ನಗದಿ ಕೊಡುವಾಗ ನೂರುಕ್ಕೆ ಕಾಣಕ್ಕೆ ಮೂರು(=) ಹೊಂನಿನ ಲೈ-
- 20 ದಲ್ಲಿ ಕೊಡಾಣ [1\*] ಹದಿನಾರು(=) ಮಂದಿಯ ಅ[ರ್ಚ]ಕೆ ಪೂರ್ವಕಟ್ಟ[ಳೆ]
- 21 ಪೂರ್ವಮರ್ಯಾದೆ ನೀಲು ಸಲ್ಲಿ ಬ್ರಾ(ಂ)ಹ್ಮರ ಹೊಯಿದು ಕೊಲ್ಲಸಲ್ಲದು [1\*]
- 22 ಯಿದಕ್ಕೆ ಕಟ್ಟುವಾಗ ನಾಡುಬಳಿ ಐ<sup>3</sup> ದುಸಾವಿರಾಳು ಕೋಲಬಿಳಿ ಐ<sup>3</sup>-
- 23 ದುಸಾವಿರಾಳು ವೊ[ಂ]ದೇ ಬುದ್ಧಿಯೆಂದು ನೇವೊಶ್ವರಗುಮಟನಾ-
- 24 ಥ ಸಿಂಹತ್ವಾಸೆನ ಸಾಕ್ಷಿ [11]

## No. 246.

(A.R. No. 70 of 1901).

ON ANOTHER SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಘ ಶ್ರೀಮತ್ಪರಮಗಂಭೀರಸ್ಯಾದ್ವಾದಾವೋಘಲಾಂ[ಛ]ನಂ [1\*] ಜಿಯ್ಯಾ-
- 2 [ತಿ\*] ತ್ರೈಲೋಕ್ಯನಾಥಸ್ಯ ಶಾಸನಂ ಜಿನಶಾಸನಂ || ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ[1\*]ಜಯಾಭ್ಯುದಯ ಕಕ-
- 3 ವೆರುಷ ೧೩೩೯ ನೆಯ ಈಶ್ವರಸಂವತ್ಸರದ ಕಾರ್ತಿಕಶುದ್ಧ ಪಾಡ್ಯ ಬುಧವಾರ-
- 4 ದಂದು ಶ್ರೀಮತ್ಕುಂಡಕುಂದಾನ್ಯಯ ಪನಶೋಕಾಪಲೀಶ್ವರದೇಶಿಗಣಾಗ್ರಗಣ್ಯ-
- 5 ರುಮೆಪ್ಪ ಶ್ರೀಮನ್ಮಲಧಾರಿಲಲಿತಕೀರ್ತಿ ಭಟ್ಟಾರಕದೇವರುಗಳ ಶಿಷ್ಯರಹ ಅರಿ-
- 6 [ರಾ]ಯರ ಗಂಡರದಾವಣಿ ಪಟ್ಟಿವೊಂಬುಚಪುರವರಾಧೀಶ್ವರರಂ [ಸದ್ಮಾವ]-

<sup>1</sup> At the top is engraved in relief the figure of a seated Tirthankara with a triple umbrella over his head, flanked on the proper left by two chauris, a lamp-stand, the sun and a smaller lamp-stand, and on the proper right by two chauris, a lamp-stand, and a cow with calf.

<sup>2</sup> This letter is denoted by ಅ with the mark ್ಯ given below it as to consonants.

<sup>3</sup> Here the vowel ಐ is written in a peculiar way with the addition of e and ai signs to the vowel ಅ.

- 7 ತೀದೇವಿಲಬ್ಧ ವರಪ್ರಸಾದರುಂ ಜಿನದತ್ತರಾಯಾನ್ವಯವಾರ್ಧಿವರ್ಧನಕರರುಮೆಪ್ಪು
- 8 ಶ್ರೀಮದಭಿನವಪಾಂಡ್ಯವೇವಒಡೆಯರು ಪೃಥ್ವೀರಾಜ್ಯಂಗಯುತ್ತಮಿರಲು . . .
- 9 ಸೆಟ್ಟಯಬಳಯ ಸಂಜರ[ಡ]ಹನ ಅಳಯ ಸಂಜಸೆಟ್ಟ ಆ ಪಾಂಡ್ಯದೇವ[ಒಡೆ]-
- 10 ಯೆರ ಕಾರುಣ್ಯದಿಂ ತನ ಮೂ[ಲ]ದ ತಬಗೊಳಯ ಬೆಟ್ಟಿನ ಬಯಲ ಚತು-
- 11 ಸ್ತೀಮಿಯಿಂದ ನೇಮಿನಾಥಸ್ವಾಮಿಯ ಚೈತ್ಯಾಲಯದಿಲ್ಲಿ ಕಾರ್ತಿಕ ಶುದ್ಧ ಪಾಂಡ್ಯದಲು [ಶ್ರೀಪಾಂ]-
- 12 ಡ್ಯದೇವಒಡೆಯರ ಹೆಸರಿನಲು ದೇವರಿಗೆ ಮಾಡಿಸುವ ಅಭಿಷೇಕಪೂಜೆಗೆ [ಸೆಲುನ]
- 13 ಭತ್ತ[ಖ ೪] ನಿತ್ಯಹಾಲಧಾರೆಗೆ ನಡಸುವ ಭತ್ತ ಖ ೧೦ ಪ್ರ[ತಿ\*]ತಿಂಗಲೊಂದಕ್ಕಂ ನಡಸು . . .
- 14 ರಬಂದು ಪಾರಿಶ್ಯದೇವರ ಹೂಡೊಟಕು ತೋಟಗಗು ಸಹ ಕಟ್ಟಿಂಮರಿಯ ಒ . . .
- 15 ಲೊಳಗೆ ಗದ್ದೆ ಒಂದು | ನೆ[ಟ್ಟ]ಂಗಲಯದಲು ಆತಾವಿಗೆ ಸೆಲುನ ಚತುಸ್ತೀಮಿ[ಯೊಳ]
- 16 ಗೆ ಗುಂಮುಟದೇವರಿಗೆ ಅಮೃತಪಡಿಗ ಪಾಂಡ್ಯದೇವ ಒಡೆಯರು ಆತಾವಿ[ನ ಸಿ]-
- 17 ದ್ವಾಯ ಮೊದಲಾದವೆನು ಬಿಟು ಪ್ರತಿವರುಷ ನಡವ ಹಾಗೆ ಮಾಡಿದ ಧರ್ಮಶಾಸ
- 18 [ನ\*] ಖ ೨೪ ಆ ತಾವಿಂದ ಒಡೆಯರ ನಿರೂಪದಿಂದ ಪಾರಿಶ್ಯದೇವರಿಗೆ ಸಂಜರಸೆಟ್ಟ . . .
- 19 ನಿತ್ಯಹಾಲಧಾರೆಗೆ ಮಾಡಿದ ಭತ್ತ ಖ ೨೪ ಅಮೃತಪಡಿಗ ಭತ್ತ ಖ ೧೬ ಮು . . .
- 20 ದಲು ತನಗೆ ಸೆಲುನ ಕೊಟ್ಟರಾಡಿಯ ತಾವಿಂದ ನಂದಾದಿವಿಗು ನಿತ್ಯ[ಪೂಜೆ]-
- 21 [ಗು] ಸಹ ನಡಸುವ ತಂಗಿನೆನಿಸು ಹಾಡ ೪ ಉದಯದೆ ಪೂಜೆಗೆ ಎಂಕ
- 22 ಯ ಹಾಡ ಮುಕ್ಕಾಲು [1\*] ಯಿಂತೀ ಧರ್ಮಗಳನು ತಪ್ಪದೆ ನಡಸಿ ಅ ಸಂಜರಸೆಟ್ಟ [ಯಾತ]
- 23 ನ ಸಂತಾನದವರು ಆ ಶಾಸ್ತ್ರಗಳನು ಆಚಾರಾಕ್ರಮಕ್ಕನಿಯಿಗಳಾಗಿ ಭೋಗಿಸಿ . . .
- 24 ವರಿಗೆ ನಡಸಿ ಬಹ ಸೀಮೆ ಅಲ್ಲದೆ ಒಸಗೆ ಅನ್ಯಾಯ ಅನುಚಿತ ಸಲ್ಲದೆಂದು ಪಾಂ[ಡ್ಯದೇ]-
- 25 ವ ಒಡೆಯರು ಬಸಿಕೊಟ್ಟ ಶಾಸನದ ಪತ್ರ || ಈ ಧರ್ಮಗಳಿಗೆ ತಪ್ಪಿದವರು ವಾರ-
- 26 ಣಾಸಿಯೆಲ್ಲಿ ಪಂಚರೂಪಾತಕವ ಮಾಡಿದ ಪಾಂಕು ತ(ಂ)ನ್ನು ಕುಟುಂ . . .
- 27 ದ ಪಾಪ[ಕ್ಕೆ] ಹೊಹರು | ದಾನಪಾಲನೆಯೊಮ್ಮೆ ದಾನಾಚ್ಚೆ ಯೋ[ನು ಪಾಲನಂ] [1\*]
- 28 ದಾನಾತ್ಯಗ್ಗಮವಾಪ್ಪೋತಿ ಪಾಲನಾದಚ್ಚು ತಂ ಪದಂ || ಸ್ವದತ್ತಂ ಪರದತ್ತಂ ವಾ
- 29 ಯೋ ಹರೈಚ್ಚೆ ವಸುಂಧರೆ | ಪಪ್ಪಿರ್ವರ್ಷಸಹಸ್ರಾಣಿ ವಿಷ್ವಾಯಾಂ ಜಾಯ[ತೇ] [ಕ್ರಿ]-
- 30 ಮಿ [11\*]

✓ No. 247.

(A.R. No. 71 of 1901).

ON A SLAB SET UP CLOSE TO THE WEST WALL OF THE GURUGALA-BASTI  
AT THE SAME VILLAGE.

- 1 ಫ ನಮ[ಸ್ತಿ]ದ್ಧೇಭ್ಯಃ [1\*] ಶ್ರೀಮತ್ಪರಮಗಂಭೀರಸ್ಯಾದ್ವಾದಾ(ಂ)ಮೋಘಲಾಂಘನಂ [1\*] ಜೀಯಾ-  
[ತೆ\*] ತೈ )ಳೋಕೈನಾಥಸ್ಯಾ
- 2 ಶಾಸನಂ ಜಿನಶಾಸನಂ || ಸ್ವಸ್ತಿ [1\*] ಸಮಸ್ತ ಭುವನಾಶ್ರಯಂ ಶ್ರೀಪ್ರಧ್ವೀವಲ್ಲಭಂ ಮಹಾರಾಜಾಧಿರಾ-
- 3 ಜಂ ರಾಜಪರಮೇಸ್ವರಂ ಪರಮಭಟ್ಟಾರಕಂ ಸಮದಿಗತಪಂಚಮಹಾ[ಶಬ್ದಂಮಹಾ]ಮಂಡಲೇಸ್ವರಂ ವ್ರತ್ತ
- 4 ರಮಧುರಾಧೀಸ್ವರಂ ಪಟ್ಟಿಪೊಂಬುಂಚಪುರವರಾಧೀಸ್ವರಂ ಮಹೋಗ್ರವೆಸುಲಾಮಂ ಪ-
- 5 ದ್ಯಾವತೀದೇವಿಲಬ್ಧ ವರಪ್ರಸಾದಾಸಾದಿತವಿಪುಲತುಲಾಪುರುಸನುಂ ಪಾರಿಶ್ಯದೇವರ ದಿಬ್ಯ-
- 6 ಶ್ರೀಪಾದಪದ್ಮಾರಾದಕನುಮಪ್ಪ ಶ್ರೀಮತು ರಾಯರಾಜಗುರುಮಂಡಲಾಚಾರ್ಯರುಂ
- 7 ರಾಯಜೀವರಕ್ಷಪಾಲರುಂ ಬಲ್ಲಾಳರಾಯಚಿತ್ತ ಚಮತ್ಕಾರರುಂ ಮಂತ್ರವಾದಿಮಕರದ್ವಜ-
- 8 ರುಮಪ್ಪ ಶ್ರೀಮತು ಚಾಗುಕೀರ್ತಿಪಂಡಿತದೇವರ ದಿಬ್ಯಶ್ರೀಪಾದಪದ್ಮಾರಾದಕನುಮಪ್ಪ ಪರಬ-
- 9 ಳಜಗದ್ವಳ ಶ್ರೀಮನ್ಮಹಾಂಮಂಡಲೇಸ್ವರ ಶ್ರೀಲೋಕನಾಥದೇವರಸರು ಪೃಥ್ವೀರಾಜ್ಯಂಗಯುತ್ತಮಿ-
- 10 ರಲು ಸಕರ್ವ ೧೦೫೬ ನೆಯ ಭಾವಸವಶ್ಚ ರದೆ ಪಾಲ್ಗುಣ ಸುದ್ಧ ಪಂಚಮಿ ಬುದವಾರದ-
- 11 ಂದು ರಾಯರಾಜಗುರುಮಂಡಲಾಚಾರ್ಯರುಂ ತ್ರಿಭುವನವಿದ್ಯಾಚಕ್ರವರ್ತಿಗಳುಂ ತಪ-
- 12 ರಾಜರಾಜರುಂ ತಪಚಕ್ರವರ್ತಿಗಳುಂ | ಯತಿಶ್ರೀನಿಳಯರುಂ | ಗುರುಕುಳಜ್ಯೋತಿ-
- 13 ರೂಪರುಂ ಗುರುಕುಳಸಮಯಸಮುಧರಣರುಂ ಮಧ್ಯಾ(ಂ)ದ್ವ ಕಲ್ಪವೃಕ್ಷರುಂ ವಾದೀಭವ-

- 14 ಜ್ರಾಂಕುಸೆರುಂ ಕಂಡಸ್ಪುಟಿತಜೀರ್ಣಜಿನಾಲಯೋಧಾರಕರುಂ | ಚಾತುರ್ವರ್ಣ್ಯಗುಹಿತಕಾ-  
 15 ರಿಗಳಂ ವ್ರಭೆಯರತ್ನತ್ರಯಾರಾದೆಕರುಮೆಪ್ಪ ಶ್ರೀಮೂಲಸಂಘಿಕಾಣೂರ್ಗಣ ಶ್ರೀಭಾನುಕೇ-  
 16 ತ್ತಿಮೆಲದಾರಿದೇವರ ಅಗ್ರಶಿಷ್ಯರುಮೆಪ್ಪ | ಶ್ರೀಕುಮುದಚಂದ್ರಭಟ್ಟಾರಕದೇವರ ಕಾರಕ-  
 17 ಳದ ಸಮಸ್ತೆ ಗುಡ್ಡುಗಳು ಕಟ್ಟಿಸಿದ ಶಾಂತಿನಾಥದೇವರಬಸ್ತಿಗೆ | ಸ್ವಸ್ತಿ [\*] ಶ್ರೀಮತು ಬೊಂ-  
 18 ಮಿದೇವರಸರ ಪಟ್ಟಧರಾಣನಾಸ ಸಿದ್ಧ ಲದೇವಿಯರ ಆವರ ಕುಮಾರ ಲೋಕನಾಥದೇವರಸರ ಅ-  
 19 ಕ್ಕಂದಿರು ಬೊಂಮಲದೇವಿಯರುಂ ಸೋಮಲದೇವಿಯರುಂ ಅಲ್ಲಪ್ಪ ಆತಿಕಾರಿಗಳುಂ |  
 20 ಸಾಲಿಯ ಬಳಯ ಸಮರ್ಪಿಸಿತಗರಗಂಡ ಹೊಸಬಡಹರುಂ ಕುಕ್ಕುದುರ ಶ್ರೀ ಬಯಲಲು |  
 21 ಕಟ್ಟತಿಮರು ಬೊವಿಂಬಳ್ಳಿ ಚೆನಯಹಳ್ಳಿ ಅಂತು ಏಕಾತ್ರ ಗದ್ದೆ ವಿ ಅಂತು ಏಕಾತ್ರ) ಮೂ-  
 22 ಗಂಡುಗದಲು ಬಿತ್ತುವೆ ಮೂಡೆ ವಿಂ [\*] ಇ ಭೂಮಿಯ ಆ ವೂರ ಹೊರವಿನವರುಂ ಕಾರ-  
 23 ಕಳದ ನಾಡು ನರವುಂ ಶ್ರೀಲೋಕನಾಥದೇವರಸರ ವಡ್ಡಂತಿಯದಿನದೆಲು ಆನೃತಪಡಿವಿ-  
 24 ಂಗೆ ಧಾರಾವೂರ್ವಕನಾಗಿ ಯೆರದು ಕೊಟ್ಟರು [\*] ಇ ಭೂಮಿಗೆ ಸರ್ವಮಾನ್ಯವೆಂದು ಸಾಸನನಿಕ್ಕಿ-  
 25 ಸಿ ಕೊಟ್ಟರು || ಮತ್ತಂ ಆ ಆರಸುಗಳ ಕಇಂದೆ ಕವೂಡೂರಲು ಕಟ್ಟತಿಲಎಂಬಾ ಬವಲನು ಅದಕು-  
 26 ಳ್ಯಂತಾ ಕಾಡುಕಜೆಯನು ಬೆಲೆಯನಿಕ್ಕಿ ಹೊಂನ ಕೊಟ್ಟು ಹೊಸಬಡಹರುಂ ಆ ವೂರ ಹೊರವಿನವರು-  
 27 ಂ ಮುಂತಾಗಿ ಧಾರಾವೂರ್ವಕನಾಗಿ ಎರದು ಇ ಭೂಮಿಯುಂ ಅಲ್ಲಿ ಇದ ವೂಕಲಿಗೆಯುಂ ಸರ್ವ-  
 ಮಾನ್ಯ-  
 28 ವೆಂದು ಸಾಸನದ ಕಲ್ಲ ನಿಕೆಸಿ ಕೊಟ್ಟರು | ಇ ಭೂಮಿಯೊಳಗೆ ಕಬೆಯಮೈಂಕೆಟ್ಟಿ ಅವರ ತಮದಿರು  
 29 ವಾಡಿಸೆಟ್ಟಿ ಮಾಡಿಸೆಟ್ಟಿದೇವರುಂ ತಮ ಕಇಂದೆ ಹೊಂನ ಕೊಟ್ಟು ಅಮೃತಪಡಿವಿಗೆ ಸಲುವ ಬತ್ತ-  
 30 ದಮೂಡೆ ವಿಂ ವರುಸಪ್ಪತಿ ೧೦೮ ಕಳಸದಲಿ ಮಹಾಅಭಿಸೇಕ ಗಂಧ ದೀಪ ಧೂಪ ಅಲ್ಲಿಂದೆ ನ-  
 31 ಡವುದು [\*] ಇ ಭೂಮಿಯಿಂದೆ ನಿಗಿಲದೆ ಆದಾಯ ಬಸ್ತಿಯ ಜೀರ್ಣದ್ಧಾರಕ್ಕೆ | ಮತ್ತಂ ಇ ಅರ-  
 ಸುಗಳಂ ಪ್ರಧಾ-  
 32 ನರುಂ ಕಾರಕಳದ ಹಲರುಂ ವ್ರಭೆಯನಾನಾದೇಸಿಗಳಂ | ಬಿಟ್ಟು ಸುಂಕ ಸೆಲೆಯ ಮಳವೆಗೆ ವ್ರಪ್ಪಿನ  
 33 ಹೇರಿಗೆ | ಮೆಣಸಿನ ಭಾರಕ್ಕೆ | ಸೊಂಟಿಯ ಭಾರಕ್ಕೆ | ಬತ್ತದ ಹೇರಿಗೆ | ಅಕ್ಕಿಯ ಹೇರಿಗೆ | ಯೆಳ್ಳು-  
 34 ಹೇರಿಗೆ ಏವು ಮೊದಲಾದ ಸರ್ವಸುಂಕ ಇವು ದೇವರ ಭೋಗಕೆ ನಡವುದು [\*] ಇ ಭೂಮಿಯಿಂದೆವು  
 ಬಡ್ಡಿಯ ಬ-  
 35 ತ್ತದಿಂದವು ಅಲ್ಲಿ ಬಂದೆ ಆದಾಯವನು ದೇವರ ಶ್ರೀಕಾರ್ಯೋಜೀರ್ಣೋದ್ಧಾರವನು ಮಾಡಿ ನಿಗಿಲದೆ  
 36 ಅಕ್ಷಯಭಂಡಾರಕ್ಕೆ || ಇ ಧರ್ಮಕಾರ್ಯವನು ಆಡಂಗಳೂ ವಾಡಿಸಿದರು || ಇ ಸಾಸನಕ್ಕೆ ತಪ್ಪಿ-  
 37 ದವರು ಪಂಚಮಹಾಪಾತಕ ಮಾಡಿದ ದೋಷ | ವಾರಣಾಸಿಯಲ್ಲಿ ಕವಿಲೆನು ಕೊಂದೆ ದೋಷ | ಸುದ-  
 38 ತ್ತಂ ಪರದತ್ತಂ ನಾ ಯೋ ಗರೇತ್ಯ ವಸುಂಧರೇ | ಸಪ್ತವರ್ಷಾರ್ಷಸಹಸ್ರಣಿ ವಿಷ್ವಾಯಾಂ ಕಾಯತೆ  
 ಕ್ರಮಿ  
 39 || यि सासन बरद्व नंदाभिदि सेष्टि । जा जिनलि ॥ वईतां जिनसासनं ॥ मंगल महश्री  
 श्री श्री  
 40 ಇ ಸಾಸನನ ನೋಡಿ ಬರದವೆ ಎರಗೋಜನ ಮಗ ಮಯೋಜ [\*] ಶ್ರೀರತ್ನತ್ರಯಸ್ವಾಮಿಗಳ ಶ್ರೀಪದ  
 ಸರಣು [\*]

## No. 248.

(A.R. No. 71-A of 1901).

ON A SLAB SET UP IN THE PRAKARA OF THE KERE-BASTI AT THE SAME VILLAGE.

- 1 ॐ [\*] ಶ್ರೀವೀರಾಠಗಾಯ ನಮಃ || ಶ್ರೀಮತ್ಪರಮಗಂಭೀರಸ್ಯಾ-  
 2 ದ್ಯಾದಾವೋಘಲಾಂಛನಂ [\*] ಜೀಯಾ[ತ\*] ತ್ರ್ಯಲೋಕ್ಯನಾಥಸ್ಯ ಸಾಸನಂ ಜನಸಾಸನಂ [|| ೧\*]  
 3 ಶ್ರೀಮದ್ಲೇಶಿಗಣೇ ಖ್ಯಾತೇ ಪರಸಾರಾವಶಿಷ್ಯಃ [\*] ಯೋಭೂಲ್ಲಶಿತಕೇತ್ತ್ಯಾಖ್ಯಸೆ-  
 4 ನ್ನುನೀಂದ್ರೋಪದೇಶಕಃ || [೨\*] ಶ್ರೀಮತ್ಸೋಮಕುಲಾಂಬರಸ್ಯ ತರಣಿಃ ಶ್ರೀಜೈನ[ದತ್ತಾ]-  
 5 ನ್ಯಯಃ ಶ್ರೀಮದ್ಭೈರವರಾಜಪಟ್ಟಭಗಿನೀಶೀಚಂದಲಾಂಬಾಸುತಃ [\*] ಶ್ರೀಮಃ[ದ್ಭೋ]-  
 6 ಜನರೇಂದ್ರಸಂನ್ನಿಭಯಶಾಃ ಶ್ರೀಪಾಂಡ್ಯಪುಷ್ಪೀಪತಿಃ ಶ್ರೀಮಜ್ಜೈನನಿಕೇತನಂ ರಚಿತ-

- 7 ವಾನ್ಮಾ ಮ್ನಾ ಚತುರ್ಭುಜದ್ರಕಂ || [೩\*] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀಸಕರಾಜಕಾಲನಿಗತೇ ಶೈಲತು[೯]ವೇ-  
[ದೇ]ಂದು-
- 8 ಭಿಃ ಕ್ರೋಧೈರ್ಭೀ ಸುಭಲಗ್ನುಹೋಗಕರಣೇ ಮಾಘೇ ಸಿತೇ ತುರ್ಯುಕೇ | ವಾರೇ ಭಾನುಸಮಾಭಿ-  
9 ಧಾನಕರಭೇ ಶ್ರೀಪಾಂಡ್ಯಭೋಸ್ವಾಮಿನಾ ಶ್ರೀಮದ್ಭದ್ರನಿವಾಸಮಧ್ಯಜಿನ-
- 10 ಸೌಖ್ಯಾಯ ಪ್ರತಿಷ್ಠಾಪಿತಾ || [೪\*] ೧೪೩೩ || ಶಕವರುಸ ಶಂದದೇ ಕ್ರೋಧಿಸಂವೆ-
- 11 ತ್ರರದ ಮಾಘಶುದ್ಧ ೪ ರವಿವಾರದಲಾ ಶ್ರೀ ಚಂದಲದೇವಿಯರ ಕುಮಾರ ಅರಿರಾ-
- 12 ಯಗಂಡರಧಾವಣಿ ಶ್ರೀವೀರಪಾಂಡ್ಯಪ್ರೋಡೆಯರೂ ಕಾರಕಳದ ಪಾಂಡ್ಯನಗರಿ-
- 13 [ಯಲೂ] ಚತುರ್ಮುಖದ ಬಸ್ತಿಯನೂ ಕಟ್ಟಿಸಿ ಪಾರಿಸ್ವನಾಥ ಮುಖ್ಯವಾದ ನೆಲೆಮೂರ-
- 14 [ಅ]ಲ್ಲ ನಡವೆ ದೇವಪೂಜೆಗೆ ಸಾಶನಾಂಕಿತನಾಗಿ ಬಿಟ್ಟು ಕ್ಷೇತ್ರದ ವಿವರ [೧\*] ನಲೂರು ರೆಂಜಾ-
- 15 ಳದ ಬಾಳೊಕ್ಕಲಸಿದ್ಧಾ ಯದಲೂ ಸಲುವ ವರಹ ಗದ್ಯಾಣ ಗ ೫೩೦ ರೆಂಜಾಳ-
- 16 ದೆ ಮಂಜುಗೊಳಯ ಕೊಳಂಪಲದ ಬಾಳಂದಲೂ ಸಲುವ ಸಿದ್ಧಾಯದ ಬಗೆ ವರ-
- 17 ಹ ಗದ್ಯಾಣ ೨[೫] ಕ್ಕೆ ಅಕ್ಕಿ ಖಂಡುಗ ೧೩೩ ಹಾನೆ ೨೦| ಕೆಳಗಲ ಮೆಲೆಲದಕ್ಕಂ ಬಾ-
- 18 ಳಸಮಸ್ತ . . . ಅಕ್ಕಿ ಖಂಡುಗ ೩೫ ಅ ಮೇ[ಗ]ಣ ಮಲ್ಲಿಲರಲೂ ಬರುವ ಅಕ್ಕಿ ಖಂಡುಗ
- 19 ೨[೫ಮತ್ತೆ] ಬೆಟ್ಟೆಂದಲೂ ಸಲುವ ಅಕ್ಕಿ ಖಂಡುಗ ೧೩೦ ಅಕ್ಕಿ . ಯಿಂದೆ ಸಲುವ ಸಿದ್ಧಾ-
- 20 ಯದ ಬದ್ಧ ವರಹ ೧೦ ಡಕ್ಕಂ ವಸೆಯ ಸೆಟ್ಟಿ ಬೆಟ್ಟನ ಗುತ್ತಿದೆಯೂ ಸಲುವ ಅಕ್ಕಿ ಖಂಡು-
- 21 ಗ ೧೦೦ ಅಂತು ಅಕ್ಕಿ ಖಂಡುಗ ೫[೧೮] ಹಾನೆ ೨೦ ಅಂತು ವರಹ ಗದ್ಯಾಣ ೫೮೦ [೧\*] ಇ ಧ-
- 22 ಮ್ನು ಸೂರ್ಯಚಂದ್ರಾದಿತ್ಯರುಳ(೦)ನ್ನಬರ ನಡಲುದು [೧\*] ಇ ಧಮ್ನುಕ್ಕೆ ಅಳುಪಿದವರು  
ನೇ
- 23 ವಿೂಸ್ವರಗುಂಮಟನಾಥ ಪಾರಿಸ್ವನಾಥನ ಭಿ(೦)ನ್ನ ಮಾಡಿದೋಪಾದಿ [೧\*] ಗಂಗೆವಾರನಾಸಿ-
- 24 ಯಲ್ಲಿ ಕವಿಲಿಯ ಕೊಂದೋಪಾದಿ [೧\*] ಯೇಳು ಘಟ್ಟದಿಲ್ಲಿಳವ ಗೋಲುಗಳ ಕೊಂದೋಪಾದಿ [೧\*]
- 25 ಯಿಧನಳುಪಿದವರು ಚತು[ಸ್ವ]ಂಘಕ್ಕೆ ಹೂರಗು [೧\*] ಚ[೦\*]ದ್ರಸೂರ್ಯರ ಸಾಕ್ಷಿ ಶ್ರೀ

**No. 249**

(A.R. No. 72 of 1901).

ON THE RIGHT SIDE OF THE COLOSSAL STATUE OF GUMMATA AT VENUR,  
SAME TALUK AND DISTRICT.

Published in *Epigraphia Indica*, Vol. VII, p. 112.**No. 250.**

(A.R. No. 73 of 1901).

ON THE LEFT SIDE OF THE SAME STATUE.

Published in *Epigraphia Indica*, Vol. VII, p.113.**No. 251.**

(A.R. No. 74 of 1901).

ON A SLAB SET UP IN FRONT OF THE AKKANGALA-BASTI WITHIN THE GUMMATA-BASTI  
AT THE SAME VILLAGE.

- 1 ಶ್ರೀಮತ್ಪುರಮಗಂಭೀರಸ್ಯಾದ್ವಾದಾಮೋಘಿ-
- 2 ಲಾಂಛನಂ | ಜೀಯಾ ತ್ರೈಲೋಕ್ಯನಾಥಸ್ಯ ಶಾ-
- 3 ಸನಂ [ಜಿನಶಾಸನಂ\*] || ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [೧\*] ಜಯಾಭ್ಯುದಯ ಶಾಲಿವಾಹನಶಕ-
- 4 ವರ್ಷ ೧೫೦೩ ನೆಯ ಸಲುವ ಕೋಭಿಕ್ಕತು ಸಂವತ್ಸರದ ವಿೂ-
- 5 ನಮಾಸೆ ಯೆರಡನೆಯ ಆದಿನಾರದಲ್ಲ ಗೆಯ್ದ ಕಾರ್ಯ [೧\*]
- 6 ಶ್ರೀ[ಮ]ಚ್ಚಾರುಕೀರ್ತಿ ದೇವರುಗಳ ಪ್ರಯಾಗ್ರಶಿಷ್ಯರಪ್ಪ ಶ್ರೀ-
- 7 ವೀರತಿಂಮರಾಜ ವೋಡೆಯರಾದ ಅಜಿಲ[ರು] ತಮ ರಾಣಿ



- 8 ವಾ[ಸ್ತಿ]ಯರಾದ ಕೊಂಬೆಟ್ಟಿಂ ಬಳಯೆ ಅರಸೆಕ್ಕಚ್ಚೆಯೆರ ಕು-
- 9 ಮಾರ ಪಾಂಡ್ಯಪ್ಪರೆಯ ಕುಮಾರ್ತಿ ಯೆರು ಪಾಂಡ್ಯಕದೇವಿಯ-
- 10 ರಾದ ವರ್ಧಮಾನಕ್ಕಗಳು ಮಲ್ಲಿದೇವಿಯವರವರಿಗೆ [ಊರು]-
- 11 ನೆಲೆಗೊಳಿಸಿದ ಯೇನೂರ ಗುಂಮಟಸ್ವಾಮಿಯ ಯೆಡ-
- 12 ದೆ ಭಾಗದೆ ಚಂದ್ರನಾಥನಚೈತ್ರಾಲಯದ ಧರ್ಮವನು
- 13 ಕೊಟ್ಟ ಸಂಬಂಧ [1\*] ಅವರುಗಳು ಆ ಬಸ್ತಿಯನು ಕಟ್ಟಿಸಿ ಆ ದೇವರ
- 14 ಅಮೃತಪಡಿಗೆ ಬಿಟ್ಟು ಕ್ಷೇತ್ರದ ವಿವರವೆಂತೆಂದೊಡೆ [1\*] ಯಿಂನೂ-
- 15 ರಾಳವಟ್ಟದ ಪಾಪಿತಡುಕದ ಬಯಲಲ್ಲು [ತಾ]ಳತಿಮರು ಕೆಯ್ತಮ-
- 16 ರು ಬಾರುಂಬನೋಜಿ [ಮಾ]ಚಿಲತಿಮರು ಬಿನೂರತಿಮರು
- 17 ಬಳಗಳು ಸಹ ಗದ್ದೆ ೧೦ ಕ್ಕಂ ಬಿತ್ತುವ ಬೀಜ ಮೂಡೆ ೪೦ ಮಜ-
- 18 ಉ ಬೆಟ್ಟು ಸಹ ಗದ್ದೆ ೧೨ ಕ್ಕಂ ಬಿತ್ತುವ ಬೀಜ ಮೂಡೆ ೫೦ ಅಂತು ಬ-
- 19 ಯಲು ಮಜಲು ಬೆಟ್ಟು ಸಹ ಗದ್ದೆ ೧೫ ಕ್ಕಂ ಬಿತ್ತುವ ಬಳ ೨೦[ರ]
- 20 ಲೆಕ್ಕದ ಮೂಡೆ ೬೦ ಯಿದಕ್ಕೆ ಗೇಣಿ ಅಕ್ಕಿ ಬ ೫೦ ಲೈದ ಮೂಡೆ ೫೦
- 21 ಮತ್ತಂ ಕುಕ್ಕಿವೊಳಯಲ್ಲು ಯೆಡೆ[ಪು]ಣಿಯಲ್ಲಿ ಯೆಡಿಪುಣಿ ತಿ[ಮ್ನು]-
- 22 ರು ಅವರ ಮೇಗಣ ಮಕ್ಕಿಗಳು ಸಹ ಗದ್ದೆ ೬ ಕ್ಕಂ ಬಿತ್ತುವ ಬೀಜವರಿ
- 23 ಮೂಡೆ ೧೪ ಬೆಟ್ಟು ೧ ಕ್ಕಂ ಬೀಜ ಮೂ ೧ ವುಭಯಂ ಬೈಲು
- 24 ಬೆ[ಟ್ಟು] ಸಹ ಗದ್ದೆ ೨ ಕ್ಕಂ ಬೀಜ ಮೂ ೧೫ ಕ್ಕಂ ಬರುವ ಅಕ್ಕಿ ಮೂ-
- 25 ಡೆ ೧೦ ಒಭಯಂ ಗುತ್ತ ೨ ಬಯಲು ಗದ್ದೆ ೧೮ ಮಜಲು ಬೆ-
- 26 ಟ್ತು ಸಹ ಗ ೧[೪] ವುಭಯಂ ಗದ್ದೆ ೨೦ ಕ್ಕಂ ಬಿತ್ತುವ ಬೀಜ ಬಳ ೨ ಲೆಕ್ಕ
- 27 ಮೂ ೨೨ ಕ್ಕಂ ಗೇಣಿ ಅಕ್ಕಿ ಬಳ ೫೦ ರ ಲೈದ ಮೂಡೆ ೬೦ [ದೀಪ]ದಂ-
- 28 ಣೆಗೆ ಸಿದ್ಧಾಯ ಕುಕ್ಕಿವೊಳಯ ಪೇರಣ ಮಜುಂಬಣೆಂದೆ . .
- 29 ಹದಾರ ದ್ರೋಪತಿಕುಂ ಸೋಮನಿಂದ ಗ ೧ ವುತ್ರವನೆನೆ ಬಾಳಂ-
- 30 ದೆ ಗ ೧|| ಅಂತು ಜನ ೨ ರಿಂದ ಗ ೪೯೦ [1\*] ಯಿಂತೀ ಧರ್ಮನಾವ-
- 31 ನು ಅಳಪಿದವರು ಉಜಂತಗಿರಿಯಲ್ಲಿ ಸಾವಿರತಂಡ ಜಿನ-
- 32 ಬಿಂಬಂಗಳ ವೋಡದ ಪಾಪಕ್ಕೆ ಹೋಗುವರು [11] ದಾನಪಾಲನಯೋ-
- 33 ಮ್ನುಧ್ಯೇ ಪಾಲನಸಾಧಿಕಂ ಫಲಂ | ದಾನಾತ್ಮ್ಯಗ್ಗಮವಾಪ್ನೋ-
- 34 ತಿ ಪಾಲನಾದಚ್ಯುತಂ ಪದಂ || ವದ್ಧ[೯]ತಾಂ ಜಿನಶಾಸನಂ ಶ್ರೀ [11\*]-

### ✓ No. 252.

(A.R. No. 75 of 1901).

ON A SLAB SET UP IN FRONT OF THE BINNANA-BASTI WITHIN THE SAME BASTI.

- 1 ಶ್ರೀಮತ್ಪರಮಗಂಭೀರಸಾಧ್ಯದ್ವಾದಾವೋಘಲತಂಭನಂ |
- 2 ಜೀಯಾತ್ಪ್ರಲೋಕನಾಥಸ್ಯ ಶಾಸನಂ ಜಿನಶಾಸನಂ || ಸ್ವಸ್ತಿ
- 3 ಶ್ರೀ [1\*] ಜಯಾಭ್ಯುದಯ ಶಾಲಿವಾಹನಶಕವರ್ಷ ೧೫೦೬ ನಯ
- 4 ಸಲುವ ಕೋಭಿಕ್ಕತು ಸಂವತ್ಸರದ ವಿನೂನಾಸ [ಯಿರಡನೆಯ] ಆದಿವಾರ-
- 5 ದಲ್ಲೂ ಗೆಯ್ ಕಾರ್ಯ [1\*] ಶ್ರೀಚಾರುಕೀರ್ತಿಪಂಡಿತದೇವರುಗಳ ಪ್ರಿಯಾಗ್ರಶಿ-
- 6 [ಷ್ಯ]ರಹ ಶ್ರೀ ವೀರತಿಮರಾಜವೊಡೆಯರಾದ ಅಜಲರು ಯೇನೂರ
- 7 [ಬೆ]ಟ್ಟದಲ್ಲಿ ಗುಂಮಟಸ್ವಾಮಿಯ ನೆಲೆಗೊಳಿಸಿ ಆ ಬಲದ ಭಾಗದ ಶಾಂ-
- 8 ತೀಶ್ವರನ ಚೈತ್ರಾಲಯದ ಧರ್ಮವನು ತಮ್ಮ ರಾಣಿವಾಸಿಯರಾದ
- 9 ಪಾಶ್ವದೇವಿಯರಹ ಬಿಂನಾಣಿಯರಿಗೆ ಕೊಟ್ಟ ಸಂಬಂಧ ಅವರು ಆ ಬಸ್ತಿ-
- 10 ಯನು ಕಟ್ಟಿಸಿ ಆ ಸ್ವಾಮಿಯ ಅಮೃತಪಡಿಗೆ ಬಿಟ್ಟು ಕ್ಷೇತ್ರದ ವಿವರ-
- 11 ವೆಂತೆಂದೊಡೆ [1\*] ಯಿಂನೂರಾಳವಟ್ಟದ[ಕುಕ್ಕಿವೊ]ಳಯ ಪಡುವಣ
- 12 ಬೆಯಲಲ್ಲು ತಿಮರುಕಜಿಲಗದ್ದೆ ಸಹ ಗದ್ದೆ ೧[೪] ಕ್ಕಂ ಬಿತ್ತುವ ಬೀಜವರಿ

- 8 ವಾ[ಸ್ತಿ]ಯರಾದ ಕೊಂಬೆಟ್ಟಿಂ ಬಳಯೆ ಅರಸೆಕ್ಕಚ್ಚೆಯೆರ ಕು-
- 9 ಮಾರ ಪಾಂಡ್ಯಪುರೆಯ ಕುಮಾರ್ತಿ ಯೆರು ಪಾಂಡ್ಯಕದೇವಿಯ-
- 10 ರಾದ ವರ್ಧಮಾನಕ್ಕಳು ಮಲ್ಲಿದೇವಿಯವರವರಿಗೆ [ಊರು]-
- 11 ನೆಲೆಗೊಳಿಸಿದ ಯೇನೂರ ಗುಂಮಟಸ್ವಾಮಿಯ ಯೆಡ-
- 12 ದೆ ಭಾಗದೆ ಚಂದ್ರನಾಥನಚೈತ್ರಾಲಯದ ಧರ್ಮವನು
- 13 ಕೊಟ್ಟ ಸಂಬಂಧ [1\*] ಅವರುಗಳು ಆ ಬಸ್ತಿಯನು ಕಟ್ಟಿಸಿ ಆ ದೇವರ
- 14 ಅಮೃತಪಡಿಗೆ ಬಿಟ್ಟು ಕ್ಷೇತ್ರದ ವಿವರವೆಂತೆಂದೊಡೆ [1\*] ಯಿಂನೂ-
- 15 ರಾಳವಟ್ಟದ ಪಾಪಿತಡುಕದ ಬಯಲಲ್ಲು [ತಾ]ಳತಿಮರು ಕೆಯ್ತಮ-
- 16 ರು ಬಾರುಂಬನೋಜಿ [ಮಾ]ಚಿಲತಿಮರು ಬಿನೂರತಿಮರು
- 17 ಬಳಗಲು ಸಹ ಗದ್ದೆ ೧೦ ಕ್ಕಂ ಬಿತ್ತುವ ಬೀಜ ಮೂಡೆ ೪೦ ಮಜ-
- 18 ಲು ಬೆಟ್ಟು ಸಹ ಗದ್ದೆ ೧೨ ಕ್ಕಂ ಬಿತ್ತುವ ಬೀಜ ಮೂಡೆ ೫೦ ಅಂತು ಬ-
- 19 ಯಲು ಮಜಲು ಬೆಟ್ಟು ಸಹ ಗದ್ದೆ ೧೫ ಕ್ಕಂ ಬಿತ್ತುವ ಬಳ ೨೦[ರ]
- 20 ಲೆಕ್ಕದ ಮೂಡೆ ೬೦ ಯಿದಕ್ಕೆ ಗೇಣಿ ಅಕ್ಕಿ ಬ ೫೦ ಲೈದ ಮೂಡೆ ೫೦
- 21 ಮತ್ತಂ ಕುಕ್ಕಿವೊಳಯಲ್ಲು ಯೆಡೆ[ಪು]ಣಿಯಲ್ಲಿ ಯೆಡಿಪುಣಿ ತಿ[ಮ್ನು]-
- 22 ರು ಅವರ ಮೇಗಣ ಮಕ್ಕಿಗಳು ಸಹ ಗದ್ದೆ ೬ ಕ್ಕಂ ಬಿತ್ತುವ ಬೀಜವರಿ
- 23 ಮೂಡೆ ೧೪ ಬೆಟ್ಟು ೧ ಕ್ಕಂ ಬೀಜ ಮೂ ೧ ವುಭಯಂ ಬೈಲು
- 24 ಬೆ[ಟ್ಟು] ಸಹ ಗದ್ದೆ ೨ ಕ್ಕಂ ಬೀಜ ಮೂ ೧೫ ಕ್ಕಂ ಬರುವ ಅಕ್ಕಿ ಮೂ-
- 25 ಡೆ ೧೦ ಒಭಯಂ ಗುತ್ತ ೨ ಬಯಲು ಗದ್ದೆ ೧೮ ಮಜಲು ಬೆ-
- 26 ಟ್ತು ಸಹ ಗ ೧[೪] ವುಭಯಂ ಗದ್ದೆ ೨೦ ಕ್ಕಂ ಬಿತ್ತುವ ಬೀಜ ಬಳ್ಯ ೨ ಲಕ್ಕ
- 27 ಮೂ ೨೨ ಕ್ಕಂ ಗೇಣಿ ಅಕ್ಕಿ ಬಳ ೫೦ ರ ಲೈದ ಮೂಡೆ ೬೦ [ದೀಪ]ದಂ-
- 28 ಣೆಗೆ ಸಿದ್ಧಾಯ ಕುಕ್ಕಿವೊಳಯ ಪೇರಣ ಮಜುಂಬಣೆಂದೆ . .
- 29 ಹದಾರ ದ್ರೋಪತಿಕುಂ ಸೋಮನಿಂದ ಗ ೧ ವುತ್ರವನೆನೆ ಬಾಳಂ-
- 30 ದೆ ಗ ೧|| ಅಂತು ಜನ ೨ ರಿಂದ ಗ ೪೯೦ [1\*] ಯಿಂತೀ ಧರ್ಮನಾವ-
- 31 ನು ಅಳಪಿದವರು ಉಜಂತಗಿರಿಯಲ್ಲಿ ಸಾವಿರತಂಡ ಜಿನ-
- 32 ಬಿಂಬಂಗಳ ವೋಡದ ಪಾಪಕ್ಕೆ ಹೋಗುವರು [11] ದಾನಪಾಲನಯೋ-
- 33 ಮ್ನುಧ್ಯೇ ಪಾಲನಸಾಧಿಕಂ ಫಲಂ | ದಾನಾತ್ಯ್ವಗ್ಗಮವಾಪ್ನೋ-
- 34 ತಿ ಪಾಲನಾದಚ್ಯುತಂ ಪದಂ || ವದ್ಧ[೯]ತಾಂ ಜಿನಶಾಸನಂ ಶ್ರೀ [11\*]-

### ✓ No. 252.

(A.R. No. 75 of 1901).

ON A SLAB SET UP IN FRONT OF THE BINNANA-BASTI WITHIN THE SAME BASTI.

- 1 ಶ್ರೀಮತ್ಪರಮಗಂಭೀರಸಾಧ್ಯದ್ವಾದಾವೋಘಲತಂಛನಂ |
- 2 ಜೀಯಾತ್ಪ್ರಲೋಕನಾಥಸ್ಯ ಶಾಸನಂ ಜಿನಶಾಸನಂ || ಸ್ವಸ್ತಿ
- 3 ಶ್ರೀ [1\*] ಜಯಾಭ್ಯುದಯ ಶಾಲಿವಾಹನಶಕವರ್ಷ ೧೫೦೬ ನಯ
- 4 ಸಲುವ ಕೋಭಿಕ್ಕತು ಸಂವತ್ಸರದ ವಿನೂನಾಸ [ಯಿರಡನೆಯ] ಆದಿವಾರ-
- 5 ದಲ್ಲೂ ಗೆಯ್ದ ಕಾರ್ಯ [1\*] ಶ್ರೀಚಾರುಕೀರ್ತಿಪಂಡಿತದೇವರುಗಳ ಪ್ರಯಾಗ್ರಶಿ-
- 6 [ಷ್ಯ]ರಹ ಶ್ರೀ ವೀರತಿಮರಾಜವೊಡೆಯರಾದ ಅಜಲರು ಯೇನೂರ
- 7 [ಬೆ]ಟ್ಟದಲ್ಲಿ ಗುಂಮಟಸ್ವಾಮಿಯ ನೆಲೆಗೊಳಿಸಿ ಆ ಬಲದ ಭಾಗದ ಶಾಂ-
- 8 ತೀಶ್ವರನ ಚೈತ್ರಾಲಯದ ಧರ್ಮವನು ತಮ್ಮ ರಾಣಿವಾಸಿಯರಾದ
- 9 ಪಾಶ್ವದೇವಿಯರಹ ಬಿಂನಾಣಿಯರಿಗೆ ಕೊಟ್ಟ ಸಂಬಂಧ ಅವರು ಆ ಬಸ್ತಿ-
- 10 ಯನು ಕಟ್ಟಿಸಿ ಆ ಸ್ವಾಮಿಯ ಅಮೃತಪಡಿಗೆ ಬಿಟ್ಟು ಕ್ಷೇತ್ರದ ವಿವರ-
- 11 ವೆಂತೆಂದೊಡೆ [1\*] ಯಿಂನೂರಾಳವಟ್ಟದ[ಕುಕ್ಕಿವೊ]ಳಯ ಪಡುವಣ
- 12 ಬೆಯಲಲ್ಲು ತಿಮರುಕಜಿಲಗದ್ದೆ ಸಹ ಗದ್ದೆ ೧[೪] ಕ್ಕಂ ಬಿತ್ತುವ ಬೀಜವರಿ

- 8 ವಾ[ಸ್ತಿ]ಯರಾದ ಕೊಂಬೆಟ್ಟಿಂ ಬಳಯೆ ಅರಸೆಕ್ಕಜ್ಜೆಯೆರ ಕು-
- 9 ಮಾರ ಪಾಂಡ್ಯಪುರೆಯ ಕುಮಾರ್ತಿ ಯೆರು ಪಾಂಡ್ಯಕದೇವಿಯ-
- 10 ರಾದ ವರ್ಧಮಾನಕ್ಕಳು ಮಲ್ಲಿದೇವಿಯವರವರಿಗೆ [ಊರು]-
- 11 ನೆಲೆಗೊಳಿಸಿದ ಯೇನೂರ ಗುಂಮಟಸ್ವಾಮಿಯ ಯೆಡ-
- 12 ದೆ ಭಾಗದೆ ಚಂದ್ರನಾಥನಚೈತ್ರಾಲಯದ ಧರ್ಮವನು
- 13 ಕೊಟ್ಟ ಸಂಬಂಧ [1\*] ಅವರುಗಳು ಆ ಬಸ್ತಿಯನು ಕಟ್ಟಿಸಿ ಆ ದೇವರ
- 14 ಅಮೃತಪಡಿಗೆ ಬಿಟ್ಟು ಕ್ಷೇತ್ರದ ವಿವರವೆಂತೆಂದೊಡೆ [1\*] ಯಿಂನೂ-
- 15 ರಾಳವಟ್ಟದ ಪಾಪಿತಡುಕದ ಬಯಲಲ್ಲು [ತಾ]ಳತಿಮರು ಕೆಯ್ತಮ-
- 16 ರು ಬಾರುಂಬನೋಜಿ [ಮಾ]ಚಿಲತಿಮರು ಬಿನೂರತಿಮರು
- 17 ಬಳಗಲು ಸಹ ಗದ್ದೆ ೧೦ ಕ್ಕಂ ಬಿತ್ತುವ ಬೀಜ ಮೂಡೆ ೪೦ ಮಜ-
- 18 ಲು ಬೆಟ್ಟು ಸಹ ಗದ್ದೆ ೧೨ ಕ್ಕಂ ಬಿತ್ತುವ ಬೀಜ ಮೂಡೆ ೫೦ ಅಂತು ಬ-
- 19 ಯಲು ಮಜಲು ಬೆಟ್ಟು ಸಹ ಗದ್ದೆ ೧೫ ಕ್ಕಂ ಬಿತ್ತುವ ಬಳ ೨೦[ರ]
- 20 ಲೆಕ್ಕದ ಮೂಡೆ ೬೦ ಯಿದಕ್ಕೆ ಗೇಣಿ ಅಕ್ಕಿ ಬ ೫೦ ಲೈದ ಮೂಡೆ ೫೦
- 21 ಮತ್ತಂ ಕುಕ್ಕಿವೊಳಯಲ್ಲು ಯೆಡೆ[ಪು]ಣಿಯೆಲ್ಲಿ ಯೆಡಿಪುಣಿ ತಿ[ಮ್ನು]-
- 22 ರು ಅವರ ಮೇಗಣ ಮಕ್ಕಿಗಳು ಸಹ ಗದ್ದೆ ೬ ಕ್ಕಂ ಬಿತ್ತುವ ಬೀಜವರಿ
- 23 ಮೂಡೆ ೧೪ ಬೆಟ್ಟು ೧ ಕ್ಕಂ ಬೀಜ ಮೂ ೧ ವುಭಯಂ ಬೈಲು
- 24 ಬೆ[ಟ್ಟು] ಸಹ ಗದ್ದೆ ೨ ಕ್ಕಂ ಬೀಜ ಮೂ ೧೫ ಕ್ಕಂ ಬರುವ ಅಕ್ಕಿ ಮೂ-
- 25 ಡೆ ೧೦ ಒಭಯಂ ಗುತ್ತ ೨ ಬಯಲು ಗದ್ದೆ ೧೮ ಮಜಲು ಬೆ-
- 26 ಟ್ತು ಸಹ ಗ ೧[೪] ವುಭಯಂ ಗದ್ದೆ ೨೦ ಕ್ಕಂ ಬಿತ್ತುವ ಬೀಜ ಬಳ್ಯ ೨ ಲಕ್ಕ
- 27 ಮೂ ೨೨ ಕ್ಕಂ ಗೇಣಿ ಅಕ್ಕಿ ಬಳ ೫೦ ರ ಲೈದ ಮೂಡೆ ೬೦ [ದೀಪ]ದಂ-
- 28 ಣೆಗೆ ಸಿದ್ಧಾಯ ಕುಕ್ಕಿವೊಳಯ ಪೇರಣ ಮಜುಂಬಣೆಂದೆ . .
- 29 ಹದಾರ ದ್ರೋಪತಿಕುಂ ಸೋಮನಿಂದ ಗ ೧ ವುತ್ರವನೆನೆ ಬಾಳಂ-
- 30 ದೆ ಗ ೧|| ಅಂತು ಜನ ೨ ರಿಂದ ಗ ೪೯೦ [1\*] ಯಿಂತೀ ಧರ್ಮನಾವ-
- 31 ನು ಅಳಪಿದವರು ಉಜಂತಗಿರಿಯೆಲ್ಲಿ ಸಾವಿರತಂಡ ಜಿನ-
- 32 ಬಿಂಬಂಗಳ ವೋಡದ ಪಾಪಕ್ಕೆ ಹೋಗುವರು [11] ದಾನಪಾಲನಯೋ-
- 33 ಮ್ನುಧ್ಯೇ ಪಾಲನಸಾಧಿಕಂ ಫಲಂ | ದಾನಾತ್ಯ್ವಗ್ಗಮವಾಪ್ನೋ-
- 34 ತಿ ಪಾಲನಾದಚ್ಯುತಂ ಪದಂ || ವದ್ಧ[೯]ತಾಂ ಜಿನಶಾಸನಂ ಶ್ರೀ [11\*]-

### ✓ No. 252.

(A.R. No. 75 of 1901).

ON A SLAB SET UP IN FRONT OF THE BINNANA-BASTI WITHIN THE SAME BASTI.

- 1 ಶ್ರೀಮತ್ಪುರಮಗಂಭೀರಸಾಧ್ಯದ್ವಾದಾವೋಘಲತಂಛನಂ |
- 2 ಜೀಯಾತ್ಪ್ರಲೋಕನಾಥಸ್ಯ ಶಾಸನಂ ಜಿನಶಾಸನಂ || ಸ್ವಸ್ತಿ
- 3 ಶ್ರೀ [1\*] ಜಯಾಭ್ಯುದಯ ಶಾಲಿವಾಹನಶಕವರ್ಷ ೧೫೦೬ ನಯ
- 4 ಸಲುವ ಕೋಭಿಕ್ಕತು ಸಂವತ್ಸರದ ವಿನೂನಾಸ [ಯಿರಡನೆಯ] ಆದಿವಾರ-
- 5 ದಲ್ಲೂ ಗೆಯ್ದ ಕಾರ್ಯ [1\*] ಶ್ರೀಚಾರುಕೀರ್ತಿಪಂಡಿತದೇವರುಗಳ ಪ್ರಯಾಗ್ರಶಿ-
- 6 [ಷ್ಯ]ರಹ ಶ್ರೀ ವೀರತಿಮರಾಜವೊಡೆಯರಾದ ಅಜಿಲರು ಯೇನೂರ
- 7 [ಬೆ]ಟ್ಟದಲ್ಲಿ ಗುಂಮಟಸ್ವಾಮಿಯ ನೆಲೆಗೊಳಿಸಿ ಆ ಬಲದ ಭಾಗದ ಶಾಂ-
- 8 ತೀಶ್ವರನ ಚೈತ್ರಾಲಯದ ಧರ್ಮವನು ತಮ್ಮ ರಾಣಿವಾಸಿಯರಾದ
- 9 ಪಾಶ್ವದೇವಿಯರಹ ಬಿಂನಾಣಿಯರಿಗೆ ಕೊಟ್ಟ ಸಂಬಂಧ ಅವರು ಆ ಬಸ್ತಿ-
- 10 ಯನು ಕಟ್ಟಿಸಿ ಆ ಸ್ವಾಮಿಯ ಅಮೃತಪಡಿಗೆ ಬಿಟ್ಟು ಕ್ಷೇತ್ರದ ವಿವರ-
- 11 ವೆಂತೆಂದೊಡೆ [1\*] ಯಿಂನೂರಾಳವಟ್ಟದ[ಕುಕ್ಕಿವೊ]ಳಯ ಪಡುವಣ
- 12 ಬೆಯಲಲ್ಲು ತಿಮರುಕಜಿಲಗದ್ದೆ ಸಹ ಗದ್ದೆ ೧[೪] ಕ್ಕಂ ಬಿತ್ತುವ ಬೀಜವರಿ

- 13 [ಮೂ]ಡೆ ೪೮ ಬೆಟ್ಟು ಗದ್ದೆ ೫ ಕ್ಕಂ ಬೀ ಮೂ ೪[೬] ವುಭಯಂ ಗದ್ದೆ ೧೯ ಕ್ಕಂ ಮು [೯೪]
- 14 ಕ್ಕಂ ಗೇಣಿ ಅಕ್ಕಿ ಬಳ್ಳೆ ೫೦ ಲೆಕ್ಕದ ಮೂಡೆ ೬೦ ಪೆಂಜಿ[೪]ಡೆ ಮಾಗಣೆಯಲ್ಲು
- 15 [ಮುಡಿ]ರಾಜಿ ಬೈಲಲು ನಾಲ್ಕು ಮೂಡೆ ಮೂರು ಮೂಡೆಗಳೆಂಬ ಗದ್ದೆ
- 16 ತಿಮೆರು ಸಹ ಗದ್ದೆ ೨ ಕ್ಕಂ ಬಿತ್ತುವ ಬೀಜ ಮೂ ೨೦ ಬೆಟ್ಟು ಗದ್ದೆ ೮ ಕ್ಕಂ ಬೀ ಮೂ ೨
- 17 ವುಭಯಂ ಗದ್ದೆ ೧೫ ಕಂ ಬಿತ್ತುವ ಬೀಜ ಮೂ ೨೨ ಕ್ಕಂ ಗೇಣಿ ಅಕ್ಕಿ ಬ ೫೦
- 18 ಗೇಣಿ ಮೂ ೧೨ ವುಭಯಂ ಮಾಗಣೆ . ಲ್ಲಿ ಗೇಣಿ ಅಕ್ಕಿ ಬ೦೦ ರ ಲೆಕ್ಕ ಮೂಡೆ .
- 19 ತಮೆ ವೂರೇಳೆಗೆ ಹಗಿಗಡಿಯೆಂಬಲ್ಲಿ ಸಂಕುನನೆಯೆನ ಬಾಳನ ಸಿ-
- 20 ದ್ವಾಯದಿಂದ ವರಹ ಗ ೪೯ ಹೊಸ ಬೆಯ ಅಪ್ಪಾಜಿಭಟ್ಟನ ಬಾಳ-
- 21 . ವ . ಳ ಗೊಂಮಟನಾಥನ ಸಂನಿಯಲ್ಲಿ ಪಾಂತ್ಯಪ್ಪರಸರಾದೆ [ಬಿಂ]-
- 22 ನಾಣಿಯರ ಹೆಸರಲ್ಲಿ ನಡೆವ ನಿತ್ಯಹಾಬಧಾರೆಗೆ ಮಾಗೂರನೂರು ಪಾ-
- 23 [ಶ್ವೆ]ದ ಸಿದ್ಧಾಯದಿಂದ ಗ ೧[೯]೦<sup>1</sup> [1\*] ಯೊ ಧಮ್ಮಸ್ವನನು ಅಳಿಸಿದವರು ಗಂ-
- 24 ಗೆಯ ತಡಿಯಲ್ಲಿ . ಗೇಳು ಕವಿಲೆಯ ಕೊಂದ ಪಾಪಕ್ಕೆ ಹೋಗುವರು [1\*]
- 25 ಸ್ವದತ್ತಾಂ ಪರದತ್ತಾಂ ವಾ ಯೊ ಹರೇಚ್ಚ ವಸುಂಧರಾಂ [1\*] ಪ್ಪಷ್ಪಿವ್ವರ್ಷ-
- 26 ಸಹಸ್ರಾಣಿ ವಿಷ್ವಾಯಾಂ ಜಾಯತೇ ಕ್ರಮಿಃ | ವರ್ಧತಾಂ ಜಿನಶಾಸನಂ [11\*]

### No. 253.

(A.R. No. 76 of 1901).

ON A SLAB BUILT INTO THE FLOOR OF THE MAHALINGESVARA TEMPLE  
AT THE SAME VILLAGE.

- |                                           |                                           |
|-------------------------------------------|-------------------------------------------|
| 1 ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ[1*] [ಸಕನ್ಯಪಕಾಲಾ]ತಿತಸಂವತ್ಸ- | 5 ದೋರನ ಸಂವರ್ಧಿತ ಸಕಳಕೂಳಾ-                  |
| 2 ರ ಸತಜ್ಞಳೆಂಬುನೂಱಿ [ಎಣ್ಣು] ತೊಂ[ಭೆ]ತ್ತೆ    | 6 ಮಾನ [ವಿಂ]ನಲಾಜ್ಜಾನೋಪೇತ                   |
| ನಯ                                        | ಸಕ್ಯ[ಶ*]-                                 |
| 3 ಪ್ರಭನಾದಿ ಸಂವತ್ಸರಂ ಪ್ರನ[ತ್ಥಿ]ಸೆ   ಸ್ವ-   | 7 ಚಾಚಾರ ನಯನಿನಯ ವಿರಲ[ತ್ಥಿ]ರ-               |
| [ನಾಂತ್ಯ]-                                 | 9 ವಾಸವಕ್ಷಸ್ಥಳ ಭೈತ್ಯಚಿನ್ತಾಮಣಿ <sup>2</sup> |
| 4 ವಿಭೂತ [ವಿಸ್ಮಿ]ತತಾಮಹಾ                    |                                           |

### No. 254.

(A.R. No. 77 of 1901).

ON THE NANDI-PILLAR IN FRONT OF THE SAME TEMPLE.

- |                         |                            |
|-------------------------|----------------------------|
| 1 @ ಸ್ವಸ್ತಿ [1*] ಶ್ರೀಮ- | 8 [ಗು] ಸೆತ್ತಿತಿ ಅವ-        |
| 2 ಹಾದೇವಾಯ ನ-            | 9 ರ ಮಗಂ ಬೀರು-              |
| 3 ಮಃ [1*] ಸಲಿಯ-         | 10 ಸೆತ್ತಿ ಮಡಿಸಿ-           |
| 4 ಂ ಬಳಯ ವಿಕ್ರ-          | 11 ದಂತ ಮನಸ್ತಂ-             |
| 5 ಂತತಿ[ರಿ]ಡಲ ಅ-         | 12 ಬಮಿದಂ ಮಂ-               |
| 6 ವನ ಹೆಂಡತಿ ಭಾ-         | 13 ಗಳ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ [11*] |
| 7 ಗ್ಯಂ ಬಳಯ ಬ-           |                            |

### No. 255.

(A.R. No. 78 of 1901).

ON A SLAB SET UP CLOSE TO THE EAST WALL OF THE TIRIHANKARA-BASTI WITHIN THE  
SANTISVARA-BASTI AT THE SAME VILLAGE.

- 1 ○ ಶ್ರೀಮತ್ಪರಮೇಗಂಭೀರಸತ್ಯವ್ಯವಾಮೋಘಲಾಂಭನಂ [1\*] ಜೀಯಾ[ತ್\*] ತ್ರೈಲೋಕ್ಯನಾಥಸ್ಯ
- 2 ಶಾಶನ[ಂ]<sup>3</sup> ಜಿನಶಾಶನಂ [11\*] ಸ್ವಸ್ತಿಶ್ರೀ [1\*] ವಿಜಯಾಭ್ಯುದಯ ಶಾಲಿವಾಹನಸಕವರುಷ ೧೫೪೪ ನಯ  
ದುರ್ಯುತಿಸಂವತ್ಸ-

<sup>1</sup> This may be read also as ೯೦.

<sup>2</sup> The rest of the record on the other side of the slab is built in.

<sup>3</sup> The *anusvara* is engraved below the line.

- 3 ರದ ಕಾರ್ತಿಕಶುದ್ಧ ೧ ಸ್ಥಿರವಾರದಲ್ಲು ಗೆಯ್ದ ಕಾರ್ಯ ಮತ್ತಪ್ಪುದುಂ ಯೇನೂರ ಶಾಂತೀಶ್ವರ-  
ಶ್ವಾಮಿಯ ಚೈ-  
4 ತ್ಯಾಲಯದಲ್ಲಿ ಲಲಿತಕೀರ್ತಿಭಟ್ಟಾರಕದೇವರ ಪ್ರಿಯಾಗ್ರಾಶಿಷ್ಯರಹ ಮದುರಕದೇವಿಯರಾದ  
ಅಮ್ಮಾ-  
5 ಜಿಯರು ಪುಂಜುಳಕೆಯ ರಾಜ್ಯಂಗೇ[ಯ್ವ] ಕಾಲದಲ್ಲಿ ಬೆಳ್ಳರಿಯ ಸಂಕರ ಅರಸರ ಕುಮಾರ ಕಬೆಯರ  
ಬಳಯ  
6 ರಾಮನಾಥ ಅರಸರು ಹದಿನಾರುಮಂದಿ ಸೆಟ್ಟಿಗಾರರು ಮೂನೂರ ಅರುವತ್ತೆ ಆರುಮಂದಿ ಯೆಳಮೆಗೊ-  
ಳಗಾ-  
7 ದ ಸಮಸ್ತಹಲರ ಮುಂದಿಟ್ಟು ಆಚಂದ್ರಕೃಷ್ಣಾಸ್ಥಾಯಿಯಾಗಿ ಮಾಡಿದ ಧರ್ಮದ ವಿವರವೆಂತೆಂ-  
ದರೆ [1\*]  
8 ಸಾಂತೀಶ್ವರಸ್ವಾಮಿಗೆ ಪಂಚಾಮೃತಧ ಅಭಿಷೇಕ ವರ್ಧಮಾನಸ್ವಾಮಿಯ ನಿವಾರ್ಣಕಲ್ಯಾಣದ  
ಪೂಜೆ ಕ-  
9 ಮೃನಿಜರಿಯ ನೋರಿ ಪಂಚಪರಮೇಷ್ಟಿಗಳ ಅಮೃತಪಡಿ ಅಲ್ಲಿಯ ಬಲದಭಾಗದ ತೀರ್ಥ-  
ಕರಬ-  
10 ಸ್ತಿಯಲ್ಲಿ ಜೀವದಯಾಪ್ತಮಿಯ ನೋರಿ ತಿಂಗಳಿಗೆ ವೊಂದು ಸುಕ್ರವಾರದಿವಸ ತಪೋಧನರುಗಳಿಗೆ  
11 ಆಹಾರದಾನ [1\*] ಯಿಂತೀ [ಧ]ಮೃಗಳಿಗೆ ಮದುರಕದೇವಿಯರಾದ ಅಮ್ಮಾಜಿಯರ ಕಸ್ತದಲ್ಲಿ ಆ  
ರಾಮನಾ-  
12 ಧರಸರು ಕೊಟ್ಟ ವರ[ಹ\*] ಗದ್ಯಾಣ ೧೦೦ ಅಕ್ಷರದಲ್ಲು ನೂರು ವರಹನ ಕೊಟ್ಟು ಧಾರಾದತ್ತವಾಗಿ  
ನೂಡಿಕೊಂ-  
13 ಡು ನೆರ್ದೇವಸ್ವವಾದ ಕ್ಷೇತ್ರದ ವಿವರ [1\*] ಯಿಂನೂರಾಳವಟ್ಟದ ಮಾರನದುಕಟ್ಟದ ಬಯಲಲ್ಲು ಆರಿ  
ಅರಿಂ-  
14 ಮಾರಂಬ ಗದ್ದೆ ೧ ಮೇಗಣಮಕಳಯಂಬ ಗದ್ದೆ ೧ ಮೇಗಣ ಪೊಂಗಾರ್ತಿಮಾರಂಬ ಗದ್ದೆ ೧ ಮುಂಡಿತಿ-  
ಮಾರಂಬ  
15 ಗದ್ದೆ ೧ ಅಂತು ಬಯಲ ಗದ್ದೆ ೪ಕ್ಕೆ ಬಿತ್ತುವ ಬೀಜ ೩೦ ತ್ತರ ಲ್ಕದ ಮೂಡೆ ೨೦ ಯಿದಕ್ಕುಳ್ಳ ತೆಕಣ  
ಬೆಟ್ಟುಗಳು  
16 ಗದ್ದೆ ೩ಕ್ಕೆ ಬೀಜ ಮೂಡೆ ೪ ಉಭಯಂ ಗದ್ದೆ ೨ಕ್ಕೆ ಬೀಜ ಮೂಡೆ ೨೪ಕ್ಕೆ ಗೇಣಿ ಅಕ್ಕಿ ಮುಡೆ ೫೦  
ತ್ತರ ಲೆಕ್ಕದ  
17 ಮೂಡೆ ೩ಕ್ಕೆ ಧರ್ಮವ್ಯಯ ವರ್ಧಮಾನಸ್ವಾಮಿಯ ನಿವಾರ್ಣಪೂಜೆಗು ಶಾಂತೀಶ್ವರನ  
18 ಅಭಿಷೇಕಕು ಅಕ್ಕಿ ಮುಡೆ ೪ [ಕ]ಮೃನಿಜ್ಜರಿಯ ನೋರಿಗೆ ಅಕ್ಕಿ ಮು ೯ ಪಂಚಪರಮೇಷ್ಟಿಗಳ  
ಅಮೃತ(ಪ)-  
19 ಪಡಿಗೆ ಅಕ್ಕಿ ಮೂಡೆ ೩ ತೀರ್ಥಕರಬಸ್ತಿ ನಡವ ಜೀವದಯಾಪ್ತಮಿನೋರಿಗೆ ಅಕ್ಕಿ ಮೂಡೆ ೫ ಸುಕ್ರವಾ-  
20 ರ ತಿಂಗಳಿಗೆ ವೊಂದು ತಪೋಧನರುಗಳಿಗೆ ಆಹಾರದಾನಕ್ಕೆ ಅಕ್ಕಿ ಮೂಡೆ ೧೦ ಅಂತು ಅಕ್ಕಿ ಮೂಡೆ ೩ಕ್ಕೆ  
[1\*] ಯಿಂತೀ ದ[ಮೃ]-  
21 ವನು ಅರಸಪುತಿ ಯಿವರು ದೇಸದವರ ಉಭಯಾನುಮತದಿಂದ ಮಾಡಿದ ಧರ್ಮಕ್ಕೆ ಮಂಗಲ ಮಹಾ ಶ್ರೀ  
22 ಶ್ರೀ ಶ್ರೀ [11\*]

U No. 256.

(A.R. No. 79 of 1901).

ON A SLAB SET UP IN THE SOUTH-EAST CORNER OF THE MANDAPA IN FRONT OF THE  
SANTISVARA-BASTY AT THE SAME VILLAGE.

- 1 ಶ್ರೀ ಶಾಂತಿನಾಥಾಯ ನಮಃ [1\*] ಶ್ರೀಮತ್ಪರಮಗಂ-  
2 [ಭೀ]ರಸ್ಯಾದ್ವಾದಾವೋಘೇಶ್ವರಾನಂ [1\*] ಜೀನಾ[ತೆ\*] ತ್ರೈಲೋಕ್ಯ-  
3 ನಾಥಸ್ಯ ಶಾಸನಂ ಜಿನಶಾಸನಂ [11\*] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [11\*] ಶಕವರು-

- 4 ಷ ಂ[೪]೫ ನೆಯ ಸಂದ ವರ್ತಮಾನ ಹೇಮ[ಳಂಬಿಸ]-  
 5 ಂ ಕಾರ್ತಿಕ ಶುದ್ಧ ಂ ಆ ಲೂ ಅ[ಱ]ವದ ರಾಜ್ಯವನಾಳ್ವೆ  
 6 ಹೊಂನಮ ದೇವಿಯರ ಕುಮಾರ ಮಂ[ಡಳಕ] ಸೋಮ[ನಾ]-  
 7 ಥ . . . ಟ್ವ ಸಾಳ್ವ ಪಾಂಡ್ಯದೇವರಸರಾದೆ ಅಜಿಲರು ಇಲದ-  
 8 ಲೂ ಅಮರ ಪ್ರಧಾನಿ ಬಿಂನಾಣಂ ಬಳಿಯ ಆದ್ಯದೇವರಸರೂ  
 9 ಯೇನೂರ ಶಾಂತೀಶ್ವರನ ಚೈತ್ರಾಲಯದಲೂ ಚತುರ್ವಿಂಶತಿ-  
 10 ತೀರ್ಥಕರ ಪ್ರತಿಮೆಯನು ನೆರಸಿ ಪ್ರತಿಮೆಯ ಮಾಡಿ ಅ-  
 11 ವರ ಆವೃತಪಡಿಗೆ ಕರ್ತೃಲೇಡಿಯ ಬಯಲಲೂ ಮಾಡಿದ  
 12 ಧರ್ಮಕಾರ್ಯಕ್ಕೆ ಬರಸ್ತೆ ಶಿಲಾಶಾಸನದ ಕ್ರಮವೆಂತೆಂ-  
 13 ದರೆ [೧\*] ಯೇನೂರ ಶಾಂತಿನಾಥನ ಸಂನಿಧಿಯಲೂ ಲಳತೆಕೀ-  
 14 ತ್ತಿಭಟ್ಟಾರಕ ದೇವರುಗಳು ಹದಿನಾರು ಮಂದಿ ಸೆಟ್ಟಿಕಾರ-  
 15 ರು ಮೂನೂರ ಅರುವತ್ತಾರು ಮಂದಿ ಯೆಳಮೆಗಳು ಮು-  
 16 ಖ್ಯವಾಗಿ ಆ ಪಾಂಡ್ಯಪ್ಪೊಡೆಯರ ಹಸ್ತದಲೂ ಆ ದೇ-  
 17 ವ . . . . ಡೆಯ ಬಯಲಲೂ ಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ  
 18 ಮಾಡಿಕೊಂಡ ಭೂಮಿಯ ಕ್ರಯ ವೊಡೆಯರ ಹಸ್ತದಲಿ  
 19 . . . ವರಹ ಗ[ದಾ\*]ಣ ೬೫ ಅಕ್ಷರದಲು ವರಹ ಗ ಅ-  
 20 ರುವತ್ತೈದು ಯೂ [ಹೊಂನ] ಸೆಸಿ ಕೈಕೊಂಡ ಗದ್ದೆಗ[ಳ]  
 21 ವಿವರ[ಂ] ಆ ಕರ್ತೃಲೇಟಿಯ ಬಯಲಲೂ ಬಡಗಣ ದಿಕ್ಕಿ-  
 22 ನ . ಮ . ಂಡಮಲ್ಲಣ ಚತಕ ತಿಮರೆಂಬ ಗದ್ದೆ ಂ ಕ್ಕಂ  
 23 [ಬಿತ್ತುವ] ಬೀಜ ಮೂಡೆ ೫ ಅಲ್ಲಿಂದ ಮೇಲಣ ಗದ್ದೆ ಂ ಕ್ಕಂ  
 24 ಬೀಜ ಮೂಡೆ [೪] ಅಲ್ಲಿಂದ ಮೇಲಣ . [ಯೈತ್ತಿರೆಮರತು ಂ ಕ್ಕಂ]  
 25 ಬೀಜ ಮೂಡೆ ೪ ಅಲ್ಲಿಂದ ಮೇಲಣ ಮುಡ . . ಲನೆಂಬ ಗದ್ದೆ  
 26 ಬಿತ್ತು ಬೀಜ ಮೂಡೆ ೫ ಅಲ್ಲಿಂದ ಮೇಲಣ [ತಾಡಿತಿಮರೆಂಬ]  
 27 ಗದ್ದೆ ಂ ಕ್ಕಂ ಬಿತ್ತು ಬೀಜ ಮೂಡೆ ೩ || ಮಾಯಿತಿಮಿರಿಂದ  
 28 ಪಡುವಣ ಮುಕ್ಕಿಮುಡ್ಡನೆಂಬ ಗದ್ದೆ ಂ ಕ್ಕಂ ಬೀಜ ಮೂಡೆ ೪  
 29 ಮೆಕಳಯ[ರೆಂ]ಬ ಗದ್ದೆಯಿಂದ ಮೇಲಣ ಪರಿಆ-  
 30 ರೆಗದ್ದೆ ಂ ಕ್ಕಂ ಬೀಜ ಮೂಡೆ ೩ ಅಂತೂ ಬಯಲ ಗದ್ದೆಗ-  
 31 ಳು ಂ ಕ್ಕಂ ಬಿತ್ತುವ ಬೀಜ ಮೂಡೆ ೩ || ಕೈ ಕ್ರಯ ೩೫ .  
 32 ನ ಆ ವೊಡೆಯರ ಹಸ್ತಕ್ಕೆ ಸಲಿಸಿ ಮಾಡಿಕೊಂಡ ಭೂಮಿ  
 33 ಬಿಂನಾಣೆತ್ತಿ ಬಳಿಯ ಆ ದೇವರಸರು ಶಾಂತಿನಾಥನ ಸಂನಿಧಿ-  
 34 ಯೆಲು ಲಳ[ತ\*]ಕೀರ್ತಿಭಟ್ಟಾರಕರು ಯೇನೂರ ಹಲರ ಮುಂ-  
 35 ದಿಟ್ಟು ಚತುರ್ವಿಂಶತಿತೀರ್ಥಕರ ಅವೃತಪಡಿಗೆ ಆಚಂ-  
 36 ದ್ರಾಕ್ಷ್ಯವಾಗಿ ಸಕಳ[ಭೂ]ಮಿಯನೂ ಬೀಡು ದೇವಸ್ವವಾಗಿ  
 37 ಬಿಟ್ಟುಕೊಟ್ಟರು [೧\*] ಯೂ ಧರ್ಮದ ಭೂಮಿಯನೂ ಆರು ಅಳು[ಪ]-  
 38 [ಬಾರ]ವೆಂದು ಬರಸಿದ ಶಿಲಾಶಾಸನಕ್ಕೆ ಶುಭಮಸ್ತು || ಯೂ ಧ-  
 39 ಮ್ಯವ ನಳುಪಿದವರಿಗೆ ಸ್ವದತ್ತಾಂ ಪರದತ್ತಾಂ ವಾ ಯೋರ ಹರೇತು ವಸುಂಧ-  
 40 . . . . . ಜಾಯತೇ ಕ್ರಿಮಿ[೬] ||

No. 257.

(A.R. No. 80 of 1901).

ON A SLAB SET UP TO THE RIGHT OF THE ENTRANCE INTO THE SAME MANDAPA.

1 ಶ್ರೀಮತ್ಪರಮಗಂಭೀರಸ್ಯಾದ್ವಾದಾವೋಘಲಾ-  
 ಂಭಃ ನಂ [೧\*] ಜೀಯಾ[ತೆ\*] ತ್ರಯಿಲೋಕ್ಯ-  
 ನಾಥಸ್ಯ (ಶಾ)

3 ಶಾಸನಂ ಜಿನಶಾಸನಂ [೧\*] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [೧\*]  
 ಶಕವರುಷ

4 ೧೪೦೦ ನೆಯ ಸಾಮ್ಯ ಸಂವತ್ಸರದ

- 5 ವಿಠನಮೂಸೆ ಂ[ಂ ನೆ]ಯೆ ಶ್ರೀಮನ್ಮಹಾ[ಮ]-
- 6 ಂಡಲಿಕ ಸೋಮನಾಥಪೆನಂಣನನ್ನೊಡೆ-
- 7 ಯೆರು ಪುಂಜ[ಳ]ಯೆ ರಾಜ್ಯಂಗೆಯೆ ಕಾ-
- 8 ಲದಲೂ ಅವೆರ ಅಮೆ ಕಾಮಾದೇವಿಯೆ-
- 9 [ರು] ಏನೂರ ಹದಿನಾರುಮಂದಿ ಸೆಟ್ಟಿಕಾ-
- 10 ರರು ಮೂನೂರು ಅರುವತ್ತುಮಂದಿ ಯೆ-
- 11 ಳಮೆಗಳು ಮುಖ್ಯವಾದ ಸೆಮೆಸ್ತೆ ಹಲರ ಮುಂ-
- 12 ದಿಟ್ಟು ಶಾಂತಿನಾಥಸ್ವಾಮಿಯೆ ಚೈತ್ಯಾಲ-
- 13 ಯೆಕ್ಕೆ ಬಿಜಿಯಂ ಮಾಡಿದ ತಪೋಧನ[ರು]-
- 14 ಗಳಗೆ ವಾಹಾರದಾನಕ್ಕೆ ಕೊಟ್ಟು ಕ್ಷೇತ್ರದ ವಿವರ
- 15 ಯೆಂತೆಂದರೆ [||\*] ಬೋಳೂರಲ್ಕಡೆಯೆ [ಬ-
- ಯೆ]-
- 16 ಉ ಬಿತ್ತುವ ಬಿದೆಕಾರು ಮೂಡೆ x
- 17 ಅಲ್ಲಿಂದ[ದೆ] ಚತುಮಜಲುಕ . [ಮುರ-
- ಮೆದ] . .

- 18 [ಬೆತ್ತುವ] . . . . .
- 19 ತೆಂಕಣಿಯಿಂದೆ (ಯಿಂದೆ) ಬಡಗಣ [ಹೆ]-
- 20 ದ್ವಾರಿ ಸರ್ಯಂತ್ರಂ [ಕ್ಷೇ]ತ್ರದಲೂ ಉಳ
- ಆ-
- 21 ದಾಯವೆನು ಆಹಾರದಾನಕ್ಕೆ ಯೆಂದು
- 22 ಧಾರಯೆನೆಡದು ಬರಸಿ ಕೊಟ್ಟು ಕಾಸನ ಆ-
- 23 ಚಂದ್ರಾರ್ಕುಸ್ಥಾಯಿಯಾಗಿ [ನೆ]ಡವೆಬಹುದು
- [||\*] ಯೆ-
- 24 ದೆಕ್ಕೆ ತಪ್ಪಿದರೆ ಸ್ವದತ್ತಂ ಪರದತ್ತಂ ವಾ ಯೋ
- ಹ-
- 25 ಗೇತಿ ವಸುಂಧರಂ [||\*] ಪಷ್ಪಿಂ ವರ್ಷಸಹ-
- ನಾಣಿ ವಿ-
- 26 ಪ್ಷಾಯಾಂ ಜಾಯತೇ ಕ್ರಿಮಿ [||]

## No. 258.

(A.R. No. 80-A of 1901).

ON THE BACK OF A SCULPTURED SLAB SET UP NEAR THE GUMMATA STATUE IN THE SAME VILLAGE.

- 1 @ ಸ್ವಸ್ತಿ [||\*] ಶ್ರೀಮನ್ಮಹಾ[ಮ]ೋಕ್ಷ-
- 2 ರ ಸೇವ್ಯಗಲ್ಲರಸಪೂರ್ವಜಳ್ಳೆ ಚಾಲೂ-
- 3 ಳೈಯುಮನೇಕಭತ್ರದಿಂದಾಳ್ಳು ರಾಜ್ಯಿಂ
- 4 ಗೆಯ್ಯುತ್ತುಮಿರೆ ಸಕನಿಪ್ರಕಾಲಾತಿತ
- 5 ಂಕಂ ನೆಯ ವಿಳಂಬಿಸಂವತ್ತರದೆ
- 6 ಕಾರ್ತಿಕ ದಮವಾಸ್ಯೆ ಬುಧವಾರದೆ-
- 7 ನ್ನು ಬನ್ನಿವೆಗ್ಗಡೆಯೆ ಬಳಯೆ ಕಾ[ಜು]-

- 8 ವೆ ಮೈನ್ದು ವಾಳ್ಳರ [ಬೆ]ಸದಿಂ ಶ್ರೀಸೇ-
- 9 ವ್ಯಗಲ್ಲರ ಸಹಶ್ರವರ್ಷಕ್ಕೆ ವೇಳೆ
- 10 ವಾಳಯೆಂ ತಪ್ಪದನ್ನು ನಿಷಿಸಿದ ಕ-
- 11 ಲ್ಲು [||\*] ಶ್ರೀಸೇವ್ಯಗಲ್ಲಗ್ಗಿಯೆಂ ಶ್ರೀ-
- 12 ಯುಮಕ್ಕೆ ಮಂಗಳ ಮಹಾಶೀ
- 13 ಶ್ರೀ [||\*]

## No. 259.

(A.R. No 81 of 1901).

ON A SLAB SET UP IN THE DURGA TEMPLE AT BAPPANAD, A HAMLET OF MULKI,  
MANGALORE TALUK, SAME DISTRICT.

- 1 [ಸ್ವಸ್ತಿ] ಶ್ರೀಮನ್ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ
- 2 ದೇವರಾಯ ಮಹಾರಾಯರ ವಿಜಯರಾಜ್ಯಾಭ್ಯುದಯಕಾಲ . . . . .
- 3 ಯರ ನಿರೂಪದಿಂದ [ಶ್ರೀ ತಿಂ]ಮಂಣವೊಡೆಯರು ಮಂಗಳೂ[ರ\*]ರಾಜ್ಯವೆ ಪಾಲಿ-
- 4 ಸುವು ಕಾಲದಲಿ [ಶ್ರೀ] ಶಕವರುಷ ಂಷಿಷಿ ನೆಯ ವರ್ತಮಾನ ವಿಕೃತಸಂವತ್ತರದೆ
- 5 ಮಿಥುನಮಾ[ಸ] . . . . . ಅಮವಾಸೆ ಮೃಗಶಿರ ನಕ್ಷತ್ರದ ಪುಂಣ್ಯಕಾಲದಲು . . . . .
- 6 . . . . . ಯ ಕಟಿ ವಿಜಯರಾದ ಕಿಂನಿಕೆಹ್ಗಡೆಯರು . . . . .
- 7 ಸಿದ ಧರ್ಮ್ಯಸಾಸನದ [ಕ್ರಮ]ವೆಂತೆಂದೆ [ಪಾಂಡ್ಯ]ಪುಗಸರಾದ ಬಂಗರು ಮುಲವಾಗಿ . . . . .
- 8 ಳೈಕಿರಿಮಣೊಡೆಯರಾದ ಹದಿನಾರು ಬಳ ನಖರ . . . . . ಸೆಟಿ ಅಯಿನೂರು . . . . .
- 9 ಬಾಳುವವರು . . . . . ದ ಹೊರಗುನ ಕಿಂನಿಕೆಹ್ಗಡೆಯರಾದ ಅಂಣವೊಡೆಅವರು
- 10 ಸಮಂದ ಸಹ . . . . . ನೊಳ[ಗಾ]ದ ಬಾಡಕೂಡ ಮೂಲಿಗಳ<sup>1</sup>

<sup>1</sup> The rest of the inscription is damaged.

## No. 260.

(A.R. No. 82 of 1901).

ON THE SOUTH FACE OF THE MANASTAMBHA IN FRONT OF THE JAINA BASTI AT MULKI,  
SAME TALUK AND DISTRICT.

1	ಜಯಜಯ	ಭವ್ಯೋವ್ಯೋ	ನಿರವದ್ಯೋ	ನಿರಂಜನ	ಧರ್ಮಪಾಲನ
2	ನಯನಯ	ನವ್ಯಕಾವ್ಯೋ	ವರವಿದ್ಯೋ	ಸುರಂಜನ	ನರ್ಮಲಾಲನ
3	ಭಸುಲಯ	ದಿವ್ಯಕಾವ್ಯೋ	ಚಿರವದ್ಯೋ	ಪರಂಜನ	ವರ್ಮಶೀಲನ
4	ಪೆಯದಯ	ಸೇವ್ಯೋಭೋಗ್ಯೋ	ವರದಾದ್ಯೋ	ವರಂಜನ	ಕರ್ಮ[ಪಾ]ಲನ
5	ವಿಲಸಿತ	ಸತ್ಯಸಂಧ	ಭುವನೇಶ	ಧುರಂಧರ	ಸತ್ಯಶಾಸನ
6	ಸುಲಲಿತ	ನಿತ್ಯಗಂಧ	ಭವನಾಶ	ಪುರಂಧರ	ನೃತ್ಯಭಾಸನ
7	ಬಲಚಿತ	ನುತ್ಯಬಂಧ	ಸವನೇಶ	ಚಿರಂತರ	ಕೃತ್ಯಭೀಶನ
8	ಮಲಜಿತ	ಕೃತ್ಯವಂಧ	ಕನನಾಶ	ವವಕರ	ನಿತ್ಯಪೇಸನ
9	ವರಕರ	ವಿಶ್ವವೇದ್ಯೋ	ಸುಖಪೂರ	ಮಹೋದಯ	ಸತ್ಯಪೋಷಣ
10	ದರಹರ	ದೃಶ್ಯವೈದ್ಯೋ	ಸಖ[ಪಾ]ರ	ಸಕೋದಯ	ತತ್ತ್ವಭಾಷಣ
11	ಪದತರ	ಶಕ್ತದಾದ್ಯೋ	ಮುಖಸೂರ	ಮಹೋಮಯ	ವಿತ್ತ್ವಭೋಷಣ
12	ಸುರವರ	ವಿಶ್ವ[ನಾ]ದ್ಯೋ	ಮುಖಸಾರ	ರಹೋಮಯ	ಮಿತ್ತ್ವಭೋಷಣ
13	ಯತಿನುತ	ನೀತಿಕಾರ	ವರಕಾಯ	ಕುಭಾಕರ	ಶಾಂತಿರಂಜನ
14	ಮತಿಹಿತ	ಭೀತಿದೂರ	ನಿರಪಾಯ	ವಿಭಾಕರ	ಶಾಂತಿಸಂಜನ
15	ನುತಿಗತ	ಪಾರಿತಾಪ್ಯ	ಪುರನೀಯ	ಸುಭಾವರ	ದಾಂತಿಮಂಜನ
16	ನತಿ[ಚಿ]ತ	ಹಾರಿಕಾರ	ಪರನಾಯ	ಸಭಾವರ	ಕಾಂತಿರಂಜನ
17	ಘನತರ	ಚಿನಿಧೀಶ	ಗುಣಲೋಲ	ದಿನಾಧಿಪ	ಮುಕ್ತಿನಾಯಕ
18	ಜನಪರ	ಸಂನಿಧೀಶ	ಘನಮಾಲ	ಘನಾಧಿಪ	ಭುಕ್ತಿದಾಯಕ
19	ಮನಧರ	ತಂನಿಧೀಶ	ಗಣಕಾಲ	ಜನಾಧಿಪ	ಯುಕ್ತಿದಾಯಕ
20	ಮನುವರ	ಕೆನಿಧೀಶ	ರಣಶೀಲ	ಜಿನಾನಿಪ	ಶಕ್ತಿನಾಯಕ

## No. 261.

(A.R. No. 83 of 1901).

ON A SLAB LYING IN FRONT OF THE MAHALINGESVARA TEMPLE AT PAVANJA,  
SAME TALUK AND DISTRICT.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ[\*] | ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಬಿಚಂದ್ರ . . . . .
- 2 ರಚಾರವೇ [1\*] ತ್ರಯಿಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ . . . . .
- 3 || ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [||\*] ಜಯಾದ್ಭುದಯ ಶಕವರೂಪಂ ವಿಷಂ ನಯ [ಪೇವಿಲಂಬಿ] . . . . .
- 4 ದ ವಯಶಾಖ ಶುಂ ಸೋ ಶ್ರೀಮಂ(ಂ)ವ್ಯಹಾರಾಜಾಧಿರಾಜರಾ[ಜಪರಮೇ]ಸ್ವ-
- 5 ರ ಗಜಕೇಟಿಕಾಽ ಶ್ರೀನೀರ ಯಿ(ಂ)ವ್ಯಹಾರಾಧಿರಾಜರಾ[ಜಪರಮೇ]ಸ್ವ-
- 6 ಪದಿಂ ಆಣಪಬಡೆಯರು ಮಂಗಲೂರು ಬಾರಕೂರ ರಾಜ್ಯವನು ಪ್ರ-
- 7 ತಿಪಾಲಿಸು[ವ\*] ಕಾಲದಲ್ಲೂ ವಿಲದೇವಿಯರಾದ ಬಂಗ[ರು]ನಾದ . . . . .
- 8 ರಾದ ಬಂಗರು ಹೊಯಿಸೇಣ ರಾಜ್ಯದ ಬೆಳುಗುಳದ ವೇಂ[ಶ್ರ]ಯ . . . . .
- 9 ತೂರ ಆತ್ರೇಯಗೋತ್ರದ ಗೊಂಯಂದದೇವಗಳ ಮಕ್ಕಳು ರಾಯಪದೇವ . . . . .
- 10 ಯಂಣಂಗಳಿಗೆ ತಮ ಮೂಲದ ಕಕ್ಕವಡ ಕವುಂತೆಯ . . . . .
- 11 ನು ದಾನಾರ್ಥವಾಗಿ ಧಾರೆಯ ನೆಡದು ಕೊಟ್ಟ ಚತುಸ್ಸೀಮೆಯ ವಿವರ . . . . .



- 12 ಹರಿವರಿಯ ವೃಷಿನ ಕಳದ ಸಾಲಿಂ ಬಡಗಲು ಪಡುವಲು ಹೊ . . . . .
- 13 ಸಿದ ಹಿರಿಯ ಉಪಿನ ಕಳದಿಂ ಮೂಡಲು ಬಡಗಲು . . . . .
- 14 ದಿಂದ ಹೋಗುವ ಯದ್ದನ ಗಡಿಯಿಂದಿಂ [ತೆಂ]ಕಲು ಮೂಡಲು . . . . .
- 15 ಬಳಯವರ ಗಡಿಯಿಂದಲೂ ಸಾಣತವೆನೆಂಬ ಹಾರುವನ ಗಡಿಯಿಂದಂ ಪ-
- 16 ಡುವಲು ಯಿಂತಿ ಚತುಸ್ಪ್ರಮೆಯೊಳಗುಳ ಗದೆ ಬಯಲು . . . . .
- 17 ಮನೆಯ ಬಾಗಿಲ ಗದೆ ಮೂಡೆ ೧ || ಉಭಯಂ ಬಿತ್ತು ನ ಗದೆ ಬಳ ೨೦ ಲೆಕ್ಕದೆ ಮೂಡೆ . . . . .
- 18 ಯೆರವಾಳವಾಟದ ಉಪಿನಕಳ ಯಿದೆ ಒಳಗುಳ ಮಕ್ಕಿ ಮರ ಮಂಕೆ ನಿಡಿಲು [ನಿಬ]
- 19 ನಿಕ್ಷೇಪ ಜಲಪಾಪಾಣ ಯಕ್ಷಣಿ ಆಗಾಮಿ ಸಿದ್ಧ (ಅ)ಸಾಧ್ಯ ಆರಾಮ ಕೂಪ ಒಳ-
- 20 ಗಾದ ಅಷ್ಟಭೋಗ ತೇಜಸ್ವಾ(೦)ವ್ಯಯೇನುಳದನು [ಬ]ಂಗರು ಹರಿಯಂಣಂಗಳ-
- 21 ಗೆ [ನಾಳ]ವಾಗಿ ಧಾರೆಯ ನೆಡದುಕೊಟ್ಟರು ಯಿ ಭೂ[ಮಿ\*]ಯನೂ ಹರಿಯಂಣಂಗೆ ತು-
- 22 ಮ ಮಕ್ಕಳು ಸಂತಾನವಾರಂಪರೆಯಾಗಿ ಭೋಗಿಸಿಬಹರು ಯಿ ಭೂಮಿಗೆ
- 23 ಸ್ತಳ ಸೀಮೆ ಪಾಳುಂಜದೆ ಶ್ರೀ ಮಹಾದೇವಿಗೆ ಪ್ರತಿವರುಷದಲೂ ವಿಶ್ವ ಕಮಾಸದೆ-
- 24 ಲೂ ಒಂದು ಹಾಡ ತೆಂಗಿನ ಯೆಂಣೆಯನೂ ನಡಸಿಬ[ಹ\*]ರು ಯಿ <sup>1</sup> . . . . .

### No. 262.

(A.R. No. 84 of 1901).

ON A SLAB SET UP AT THE ENTRANCE INTO THE BAYILANGADI MELE-BASTI AT  
PADUVA-PANAMBUR, SAME TALUK AND DISTRICT.

- 1 ಶ್ರೀಮತ್ಪರಮಗಂಭೀರಸ್ಯಾದ್ವಾದಾ ಮೋಘಲಂಭನಂ | ಜೀಯಾತು ತ್ವೈಲೋಕ್ಯ-
- 2 ನಾಥಸ್ಯ ಶಾಸನಂ ಜಿನಶಾಸನಂ || [೧\*] ಭುವನಾಂಭೋಜಮಾತ್ಮ್ಯಾಂಡಂ ಭವ್ಯಾವೃತಪ-
- 3 ಯೋಧರಂ[\*]ಯೋಗಿಕಲ್ಪತರಂ ನಮ್ರಮಿ ದೇವದೇವಂ ವೃಷಧ್ವಜು || [೨\*] ಜಯತ್ರ[ಮೇ]ಯ್ಯ-
- 4 ಮಾಹಾತ್ಮ್ಯಂ ವಿ[ಶಾ]ಶಿತಕುಶಾಶನಂ | ಶಾಶನಂ ಜೈನಮುದ್ಭಾಸಿ ಮುಕ್ತಿಲಕ್ಷ್ಮೀ[ಶ]-
- 5 ಶಾಶನಂ || [೩\*] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ[||\*]ವಿಜಯಾಭ್ಯುದಯ ಶಾಲಿವಾಹನ ಶಕವರ್ಷ ೧೪೬೪ ನೆಯ ಸಂ-
- 6 ದ ವರ್ಷಮಾನ ಸುಭಕ್ಯತು ಸಂವತ್ಸರದ ಸಿಂಹಮಾಸ ೧೨ ನೆಯ ಆದಿವಾರದಲು ಶ್ರೀಮದನಂ-
- 7 ತತ್ಪೀಠೋತ್ಪತ್ತಿಪಾಠಾರವಿಂದದ್ವಂದ್ವನಿರಂತರಸೇವಾಸೇವಾತ್[೪\*]ನಿಜನಿರ್ಘೋಷಲಚಿತ್ತಮಂಗಳರೂಂ ಅ-
- 8 ಉಧಾಯ್ಯೋವೀರ್ಯೋಗಾಂಭೋರ್ಯೋ ದ್ಯನಂತಗುಣರತ್ನರತ್ನಾ ಕರರೂಂ ದೀನಜನ[ಯಿ]ಕಚಿಂ-
- 9 ತಾಮಣಿಗಳುಂ ಭವ್ಯಶಿರೋಮಣಿಗಳು ಮಪ್ಪ ಶ್ರೀಮತ್ಕಿಂನ್ನಿ ಕ ಸಾಮಂತರಳಯ ದುಗ್ಗಣ್ಣ-
- 10 ಸಾಮಂತರು ತಂನ ಕಾಲದಲ್ಲಿ ತಮಗೆ ನಿರಂತರಾಭ್ಯುದಯನಿಶ್ಚಯಸಫಲಸಿದ್ಧಿನಿಮಿತ್ತವಾಗಿ
- 11 ಶ್ರೀಮದಭಿ ನವಚಾರುಕ್ಲೆತ್ತಿಪಂಡಿತವೇವರುಗಳ ಪರಮೋಪವೇಶವಿಡಿದು ಶ್ರೀಮದನಂತಶೀಠೋತ್ಪತ್ತಿರರ
- 12 ನಿತ್ಯನೈಮಿತ್ರಕ ಅಭಿಷೇಕ ಪೂ ಕಾವಿಧಾನಂಗಳಿಗೆ ನಿತ್ಯಾಹಾರದಾನಂಗಳಗು ತಂಮ ಅಕ್ಕ
- 13 ಚೆನ್ನಮದೇವಿಯರು ತಂಮ ಮೂರುಸಾವಿರ ಆಳು ಯೆರಡು ನಕರದ ಸಮಸ್ತ ಹಲ[ರ] ಅನು-
- 14 ಮಥದಿಂದ ಆಚಂದ್ರಾರ್ಕಸ್ಥಾ ಯಿಯಾಗಿ ಬಿಟ್ಟು ಬ್ರಹ್ಮದಾಯದ ವಿವರನೆಂತೆನೆ [\*] ಉಚಿಲದ
- 15 ಬಯಲಲು ಅಡುಕತೋಡಿ ತಿಮರೊ ೧ ಕೈ ಬಳ ೪೦ ಲೆಕ್ಕದೆ ಅಕ್ಕಿ ಮುಡೆ ೧೪ ಪಾರಿತಿಮರೊ ೧ ಕೈ
- 16 ಅಕ್ಕಿ ಮುಡೆ ೨೬ ಅದರ ಮೂಡಣಗದ್ದೆ ಯೆ ೨ ಕೈ ಅಕ್ಕಿ ಮೂಡೆ ೧೪ ಕೊಳಕೆ ಗದ್ದೆ ಯೆ ೨ ಕೈ  
ಅಕ್ಕಿ
- 17 ಮೂಡೆ ೨೦ ಕೆದುತಿಮರೊ ೧ ಕೈ ಮುಡೆ ೧೨ ಕಂಗಿತೆಮರೊ ೧ ಕೈ ಮುಡೆ ೬ ಕೊಗ್ಗಿ ಗದ್ದೆ  
೧ ಮುಡೆ ೪
- 18 ನಳಯತಿಮರೊ ೧ ಕೈ ಮೂಡೆ ೨ ಕಲ್ಲಿ ತಿಮರೊ ೧ ಕೈ ಮುಡೆ ೫ ಉನ್ನನ ಗದ್ದೆ ಯೆ ೨ ಕೈ ಮುಡೆ ೬ ||  
ಉನ್ನ -
- 19 ನಗದ್ದೆ ಮು ೨ ಕೈ ಮೂಡೆ ೧೫ ಮರಗಿಣಂದ ಅಕ್ಕಿ ಮುಡೆ ೧೦ ಪಡುವಣ ಉಚಿಲದಲ್ಲಿ ಬಯಲ
- 20 ಗದ್ದೆ ೨ ಬೆಟ್ಟುಬಾಗಿಲು ಗದ್ದೆ ಸಹ ೨ ಕೈ ಸಹ ಅಕ್ಕಿ ಮುಡೆ ೨೪ ನಾಯಕ ಬೆಟ್ಟುನಲ್ಲಿ[ಕು]ಡುತಿಮೆ-
- 21 ರು ೧ ತಾಳತಡಿತಿಮರು ೧ ಬಳಕಂಡ ಯೆ ೨ ಸಹ ಗದ್ದೆ ೪ ಕೈ ಅಕ್ಕಿ ಮುಡೆ ೧೨ ಬೋಳತ-

<sup>1</sup> The rest of the record is lost.

<sup>2</sup> The letter ಭಿ is engraved above the line.

- 22 ಮರು ೧ ಕ್ಕೆ ಮುಡೆ ೭ ಅಂತು ಮುಡೆ ೨೦೪ ಆಹಾರವಾನಕ್ಕೆ ಬಿಟ್ಟು ಸ್ಥಳ ನಾಗಣಕೋಂ-
- 23 ಮೆ ಸಂಕರನ ಬಾಳಂದೆ ಅಕ್ಕಿ ಮುಡೆ ೭೬ ಅಟ್ಟಿಲ ಕುಷ್ಣನ ಬಾಳಂದೆ ಅಕ್ಕಿ ಮುಡೆ ೨೪ ಮಧ್ಯಮಂ  
ಗಲಕ್ಕೆ
- 24 ಚಿತ್ರಾಪುನಿನ ಕೇಶವಲಾಯನ ಬಾಳಂದೆ ಅಕ್ಕಿ ಮುಡೆ ೧೨ ಅಂತು ೪೦ ಲೆಕ್ಕದೆ ಮುಡೆ [೩]೧೩
- 25 ಕ್ಕೆ ನಡವೆ ಧರ್ಮದ ವಿವರ ಅನಂತನಾಥ ನಮ್ರತಪಡಿಗೆ ಅಕ್ಕಿ ಮುಡೆ ೫೦ ಮೂಱುತಂಡ ದೇಹಾ
- 26 ರಕ್ಕೆ ಮುಡೆ ೨೨ ವೈಷ್ಣವೀರ್ಥಕರ ಅಮೃತಪಡಿಗೆ ಮುಡೆ ೧ ಹಾಲಧಾರೆಗೆ ಮುಡೆ ೨ ಸಂಚಾ-
- 27 ಮೃತ ಶೋಡಷ ಭಾವನೆಯ ಪ್ರಥಮದಿನ ಹಬ್ಬದ ಪೂಜೆ ವಿಗಾಧಿ ಪಾಡ್ಯ ಜೀವದಯಾಷ್ಯಮಿ  
ಶಿವರಾ-
- 28 ತ್ರೆ ಅ[ಷ್ವಾತ್ಥ]ಯು ಕಗಂ[ಧ] ಸಹ ಇಂತಿವಕ್ಕೆ ಸಹ ಅಕ್ಕಿ ಮುಡೆ ೪೦ ಮಧ್ಯಮಂಗಲಕ್ಕೆ ಮುಡೆ ೧೨  
ಮೇಲ-
- 29 ಣ ನೆಲೆಯ ದೇಹಾರದ ಅಮೃತಪಡಿಗೆ ಮುಡೆ ೪೦ ರತ್ನ ತ್ರಯದೇಹಾರಕ್ಕೆ ಮುಡೆ ೧೦ ನಿತ್ಯನೈಮಿ-
- 30 ತ್ಯಕಕ್ಕೆ ಮುಡೆ ೨೦ ಹಾಲಧಾರೆಗೆ ಮುಡೆ ೪ ಮಂಧರದ ಹಾಲಧಾರೆಗೆ ಮುಡೆ ೪ ಅಡಿಪಿಗೆ ಮುಡೆ ೧೪  
ತಿರ್ಥ-
- 31 ಕರಭಸ್ತಿಯ ಅಮೃತಪಡಿಗೆ ಅಕ್ಕಿ ಮುಡೆ ೪೦ [ಚಾ]ರ ೫ ಕ್ಕೆ ಅಕ್ಕಿ ಮುಡೆ ೫೦ ಇಂತಿವರ ಉಬಯಾನ್ತ  
ತದಿಂ
- 32 ಆಚಂದ್ರಾರ್ಕಸಾಧ್ಯ ಇಯಾಗಿ ಮಾಡಿಕೊಂಡ ಶಾಸನಕ್ಕೆ ಇಂತಿವರುಗಳು ಧರ್ಮಗಳನು ಮಾ-
- 33 ಡಿ ಕೀರ್ತಿಪ್ರಣ್ಯಾನನುಪಾಚ್ಛಿಸಿಕೊಂಡರು [೧\*] ಇಂತೀ ಧರ್ಮಗಳಿಗೆ ತ್ರಿಕರಣ ಶುದ್ಧಿಯಿಂ ಅಳುಪಿ-  
ದವರಿಗೆ ಧರೆಯುಳ ಕಾಲತನಕಯೋ . . . ಯ ನರಕ ನಿತ್ಯ ನಿ . . .
- 34 ದ ದೇಖಕ್ಕೆ ಭಾಜನ[ರ\*]ಹರು[೧\*] ಊರ್ಜಿಯಂತಗಿರಿಯಲು ನವಕೋಟಿ ಮುನೀಶ್ವರರ ಕೊಂದ  
ಪಾಪ [೧\*] ಮತ್ತಂ ನಾರಣಾಶಿಯಲು ನವಕೋಟಿ ಸನ್ಯಾಸಿಗಳ
- 35 ಕೊಂದ ಪಾಪ[೧\*]ಮತ್ತಂ ೧೪ ಘಟ್ಟದಲು ಇಳವ ೧೪ ಕಾವಿರಕವಿಯ ಕೊಂದ ಪಾಪ [೧\*] ರುಪಿವಧೆ  
ಬ್ರಹ್ಮವಧೆ ಬಾಲವಧೆ ಸ್ತ್ರೀವಧೆ ಪಶುವಧೆ ಪಂಚ-
- 36 ಮಹಾಪಾತಕ . . . ಸಕ್ಕೆ ಹೋರು || ಸ್ವದತ್ತಂ ಪರದತ್ತಂ ನಾ ಯೋ ಹರೇಚ್ಚ ವಸುಂಧ-  
ರಾಂ [೧\*] ಷಷ್ಟಿರ್ವರ್ಷಸಹಸ್ರಾಣಿ ವಿಷ್ವಾಯಾಂ ಜಾಯತೇ ಕ್ರಮಿ ||

**No. 263.**  
(A.R. No. 84-A of 1901).

IN THE SAME PLACE.

- 1 ಪೂಜಕಾನಾಂ ಪ್ರತಿಪಾಲಕಾನಾಂ ಯತಿರಂದ್ರಸಾಮಾನ್ಯತಪೋಧನಾನಾಮೇತಸ್ಯ ರಾಷ್ಟ್ರಸ್ಯ ಸ್ಥಿರಸ್ಥಿ  
. . . . .
- 2 ಶುಭಂ ಮಂಗಲಂ || [೧\*] ಜಯತಿ ಸಕಲ[ವೃದ್ಧಿ]ಜ್ಞಾನಚ[ಕ್ರ] ಸ್ಪುಖಾಬ್ಧಿಘ್ನನವಿಮತಸಮೂ-  
ಹಧ್ವಾಂತಸೇವೋಹಭಾನುಃ [೧\*] ಅಜಿತಕಲಿಮಲಾನಾಂ . . . . .
- 3 ಜಿನೇಂದ್ರಿಃ || [೨\*] . . . . . ರೋ ಜೈನಧರ್ಮಮಧುರಸಾ . . . . . ಗಣಿ  
ಸಾಮೆಂತರೂ ಪೋಲೋಜಿ . . . . . ಗಣ ಸಾಮೆಂತರೂ ತಮಗೆ ಸಕಲ ಜ್ಞಾನ  
ಸಾಮ್ರಾಜ್ಯ ನಿಮಿತ್ತವಾಗಿ
- 4 ಶಾಸ್ತ್ರದಾನವಮಾಡಿ . . . . . ವೆಂದು ಶಕವರ್ಷ ೧೪೪೦ ನೆಯ ಕಾಳಯು[ಕುತಿ] ಸಂವತ್ಸರದ ಘಾಲ್ನ  
ನ ಶುದ್ಧ ೧೦ ನೆಯಲ್ಲಿ ನಾಯಕ . . . . . ರ ಪಳನಾಯಕರು . . . . .
- 5 ಬರುವ ಸಿದ್ಧಿಯದೆ ವರ[ಹ] ೧೦ . . . . . ೧೩ || ಅಕ್ಷರದಲ್ಲಿ (ಹ) ಹದಿನೇಳು ವರೆ ವರಹ  
ಹೊಂನನು ಆಚಂದ್ರಾರ್ಕಸಾಧ್ಯಿಯಾಗಿ ಶಾಸ್ತ್ರದಾನವನು ಮಾಡಿದರು ಇ . . . . .
- 6 ಪಾಧ್ಯಾಯರ ಮಗ . . . . . ಚಂದ್ರೋಪಾಧ್ಯಾಯರಿಗೆ ಅರ್ಚಕ ಕಾಲ ಪರಿಯಂತವಾಗಿ ಶಾಸನಾಂ-  
ಕಿತವಾಗಿ ಹಂನ್ನೆರಡು [ವ]ರಹವನು ಬಿಟ್ಟುಕೊಟ್ಟರು . . . . .
- 7 ಶನಾಂಕಿತವಾಗಿ ಶಾಸ್ತ್ರದಾನಕ್ಕೆ ಬಿಟ್ಟರು [೧\*] ವರ್ಧತಾಂ ಜಿನ ಶಾಸನಂ [೧\*] ಶ್ರೀವೀರರಾಗಾಯ  
ನಮಃ || ಶ್ರೀ ||<sup>1</sup>

<sup>1</sup> Another line in continuation of this is completely worn out.

**No. 264.**

(A.R. No. 84-B of 1901).

IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀ ಅನಂತನಾಥಾಯನಮಃ [\*] ಶುಭಕೃತು ಸಂವತ್ಸರದ ಸಿಂಹಮಾಸ ೧೨ ನೆಯೆಲು
- 2 ಆದಿವಾರದಲು ಶ್ರೀಮದನಂತಶಿಲ್ಪೇಶ್ವರ ಚೈತ್ರಾಲ್ಯಯದಮೇಲಣ ನೆಲೆಯ [ಪಡು]-
- 3 ವಣ ದಿಕ್ಕಿ[ನ] ಸಂದರ್ಶಕ್ಕೆ ಕುಡಂಗೆಯ ಬಳಯ ಕುಂಡೊಳ ನಾರಣಸೆಟ್ಟಿಯರು ತನ ವೋಕ್ಷಾ-  
ತ್ಥ [F\*]ವಾಗಿ ಗೆ-
- 4 ಯಿದ ಕಾರ್ಯ ಕೆನಿಕಸಾಮಂತರ ಸಮತದಿಂದಲೂ ಸಮಸ್ತ ಕಲರ ಸಮತದಿಂದಲೂ ಮಂದರದ
- 5 ನಿತ್ಯನೈಮಿತ್ತಿಕ ಅಭಿಷೇಕ ಪೂಜಾ ವಿಧಾನಗಳಿಗೆ ಆಚಂದಾರ್ಕಸ್ಥಾಯಿಯಾಗಿ ಬಿಟ್ಟ ಬ್ರಹ್ಮದಾಯ  
ಲುಚಿ-
- 6 ಲದ ಬಯಲಲು ಹೆದ್ದಾರಿಯಿಂದ ಪಡುವಣ ಗದ್ದೆ ೧ ಕ್ಕು ಬಿತ್ತುವ ಬಿದೆಕಾರ ೨೦ ಲೆಕ್ಕದ ಮುಡಿ ೧೪೦  
ಬಳ ೪೦ ಅಕ್ಕಿ ಮು-
- 7 ಡೆ ೬೦ ಬೆಳಂಬೆಟ್ಟಿನಲೂ ಬಾಗಿಲ ಗದ್ದೆ ೧ ಕ್ಕು ಬಿತ್ತುವ ಬಿದೆಕಾರ ಮೂಡೆ ೫ ಕ್ಕು ಮತ್ತೆ ೧ ಬಡಗಣ  
ದಿಕ್ಕಿನ ಮುಗೆರೆ ಗೆ-
- 8 ದ್ದೆ ೧ ಕ್ಕು ಬಿತ್ತುವ ಬಿದೆಕಾರ ಮೂಡೆ ೨ ಅಂತು ಮೂ ೧ ತೆಂಗಿನಮರತೊಟ್ಟಸಹಿತ ಗೇಣಿ ಭಳ ೪೦  
ಮುಡಿ ೨೦ ಪಡಂಬೂ]-
- 9 ರಿ ಪಡುವಣ ದೇವಾಲಯದ ಪಡುವಣ ದಿಕ್ಕಿನ ಬಾಯಿರಿಗಳ ಬಗೆ ಗದ್ದೆ ೪ ಕ್ಕು ಬಿತ್ತುವ ಬಿದೆಕಾರ ಮೂ-
- 10 ಡೆ ೪ ಕ್ಕು ಗೇಣಿ ಅಕ್ಕಿ ೪೦ ತ್ತರ ಲೆಕ್ಕದ ಮೂಡೆ ೧೨ ಕೊಳಸೆಲ ಬಾಸುಪೆಲ್ಲ್ಯಾಯನ ಕಯಿಂದ ಬಿ[ಟು]-
- 11 ವ್ಯಾರ ಹಿಡಿದ ಗದ್ದೆ ೨ ಕ್ಕು ಬಿತ್ತುವ ಬಿದೆಕಾರ ಮೂಡೆ ೧೦ ಕ್ಕು ಗೇಣಿ ಅಕ್ಕಿ ಬಳ ೪೦ ಲೆಕ್ಕದ  
ಮೂಡೆ ೨೫ ಅ[ಂ]-
- 12 ತ್ತು ಮೂಡೆ ೨೧ ಮತ್ತೆ ಅಂಣಕುಳದಲು ಇರ[ಣಿ]ಹೆಗ್ಗಡೆ ಬಳಯ ಸಂ[ತ್ರಿ]ಣಿ ಸಂಕರನ ಕಯ್ಯ  
ಬಿಟುವಾರವಾಗಿ
- 13 ಹಿಡಿದ ತೆಂಕಣ ಗದ್ದೆ ೧ ಕ್ಕು ಬಿತ್ತುವ ಮುಡಿ ೫ ಆ ಗದ್ದೆಯಿಂದ ಧರ್ಮಕ್ಕೆ ಅಕ್ಕಿ ಮುಡಿ ೨೦ ಅಂತು  
೪೦ ಲೆಕ್ಕದ ಅಕ್ಕಿ ಮುಡಿ
- 14 ೧೫೦ ಯಿದರಿಂದ ಮಂದರಕ್ಕೆ ಸಮಸ್ತದೇಹಾರಕ್ಕೆ ಸಹ ಅವ್ಯತಪಡಿಗೆ ಅಕ್ಕಿ ಮೂ ೫೦ ಮತ್ತೆ ನಿತ್ಯ  
ಪಂಚಾ-
- 15 ಮುತ) ಅಭಿಷೇಕಕ್ಕೆ ಮುಡಿ ೧೧ ರತ್ನತ್ರಯಾರಾಧನೆಗೆ ಮುಡಿ ೧೫ ಅಪ್ಪಾಯ್ತಿಕಕ್ಕೆ ಮುಡಿ ೧೦ ಹಾಲ-  
ಧಾರೆಗೆ
- 16 ಅಕ್ಕಿ ಮುಡಿ ೧೦ ನಂದಾದೀವಿಗೆ ಯೆಣೆ ಹಾಡ ೧ ಗಂಧಧೂಪಚೂಡಸಹಿತ ಮುಡಿ ೧೨ ಬಿದಿರೆಯ-  
ರುಂ
- 17 ಗಳ ಬಸ್ತಿಯ ಮೇಗಣ ನೆಲೆ ಹಾಲಧಾರೆಗೆ ಅಕ್ಕಿ ಮುಡಿ ೨ ಇಲ್ಲಿ ಕೆಳಗಣ ನೆಲೆ ಭವಂತಿಗೆ ಅಕ್ಕಿ ಮುಡಿ  
೧೨
- 18 ಶೋಡಶ ಭಾವನೆಯ ನೋಂಪಿ ೨ ಕ್ಕು ಅಂತ್ಯಮಂಗಲ ಹಬ್ಬದ ಪೂಜೆ ಸಹ ಅಕ್ಕಿ ಮುಡಿ ೬ ವಿಕೇಷ  
ಆದಾ[ಯ]
- 19 ಅಕ್ಕಿ ಮುಡಿ ೫ ಆಹಾರದಾನಕ್ಕೆ ಬಿಟ್ಟ ಸ್ಥಲವಾರ ೫ ಕ್ಕು ಸೋದ್ರಂಣ ಗದ್ದೆ ೧ ಬಿತ್ತುವ ಮುಡಿ ೨೧  
ಗೇಣಿ ಅಕ್ಕಿ ಮುಡಿ ೧೧
- 20 ಅವರ ಪಡುವಣ ಗದ್ದೆ ೧ ಕ್ಕು ಗೇಣಿ ಅಕ್ಕಿ ಮುಡಿ ೨೦ ಅಲ್ಲಿದ್ದ ತೆಂಗಿನ ಮರನ ಗೇಣಿ ಮುಡಿ ೧೨  
ಅಂತು ಮುಡಿ ೫೦ ಇ ಅಕ್ಕಿಗೆ ಮನೆ ಯೆ <sup>1</sup>

**No. 265.**

(A.R. No. 85 of 1901).

ON A SLAB SET UP IN THE SIVA TEMPLE AT THE SAME VILLAGE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ(ಂ) ನಮಃ | ನಮಸ್ತುಂಗಶಿರಸ್ತುಂಬಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [\*] ತ್ರಯಿ-

<sup>1</sup> The rest of the inscription is lost.

- 2 ಲೋಕ[ಕ್ಯ]ನಗರಾಂಭ(೦)ಮೂಲಸ್ತಂಭಾಯ ಕುಭವೇ [||\*] ಸ್ಯುಸ್ತಿಶ್ರೀ [||\*] ಜಯಾದ್ಭುದಯ ಕಕ  
ವರುಕ
- 3 ಿ[೩] . . . ವರ್ತಮಾನ ಪಿಂಗಲ ಸಂವತ್ಸರದ ವಯಿಶಾಖ ಕುದ್ಧ ೧೪ ಸೋ ಶ್ರೀ ಮ(೦)ನ್ಯಹಾ-  
ರಾಜಾಧಿ-
- 4 ರಾಜ [ರಾ]ಜಪರಮೇಶ್ವರ ಗಜಬೇಟಿಕೃಷಿ ಶ್ರೀ ನಿಲರ ಯಿಂಮಡಿ ದೇವರಾಯಮಹಾರಾಯರ ನಿರೂಪ-
- 5 ದಿಂದ . . . ಪುನೋಡೆಯರು ಮಂಗಲೂರು ಬಾರಕೂರ ರಾಜ್ಯವನು ಪ್ರತಿಪಾಲಿಸುತ್ತಿದ್ದ ಕಾಲ-  
ದಲ್ಲ [ಶ್ರೀ]-
- 6 ವಿಪಲದೇವಿಯರಾದ ಬಂಗರಕುವಾರ ಪಾಂಡ್ಯಪುರಸ[ರುಂ] ಬಂಗಾರಿ ಹೊಯಿಸಣ . . . . .
- 7 . . . . . ಯ[ದ] ಕೊಳತೂರ ಆತ್ಮೇಯಗೋತ್ರದ ಗೋವಿಂದದೇವಗಳ [ಮಕ್ಕಳು] ರಾಯಸದ  
. . . . .
- 8 . . . . . ಮ ಮೂಲ ಪಡಂಬೂರ ಪಡುವಣ ಉರಲು ಅಣರಗೊಳವಿಂಬ ತಾವಿನ . . . . .
- 9 . . . . . ಷವಾಗಿ ಧಾರೆಯ ನೆಡದು ಕೊಟ್ಟು ತಾವಿನ ಚತುಸೀಮೆಯ ವಿವರ | ಬಂಕಿಯಾ[ಳು]-  
. . . . .
- 10 . . . . . ಉ | ಪಡಂಬೂರ ಪಡುವಣ ದೇವಸ್ವದಿಂ ಪಡುವಲು | ವಾಸಾ [ಬಿತ್ತುವ ಸಾ]-  
ಲಿಂದಂ . . . . .
- 11 ಉ | ಆ ಸಾಲಿಂ[ದ]ಂ ಮುಡಲು | [ಯಿ]ಂತೀ ಚತುಸೀಮೆಯೊಳಗುಳ್ಳ ಮನೆ ಭಾವಿ ಕೆಣಿ[ಯೊಳ-  
ಗಾಗಿ ಇ]
- 12 ತಾನಿ[ನ]ಲೂ ಬಿತ್ತುವ ಬಯಲ . . . . . ಬೆದಕಾರು ಬಳ್ಳ ೩೦ ಲೆಕ್ಕದ ಬಿತ್ತುವ ಬಿತ್ತು ಮುಡೆ  
೧[೬] ಯಿ .
- 13 ಯಿ . . . . . ಳಗುಳ ಕರೆಮರಕ [ಟ್ಟಿಕ] ದರು ತುಂಬಲಾದಿ ನಿಧಿನಿಕ್ಷೇಪಜಲಪಾಶಾಣ ಯೆತ್ತೀಣಿ ಆ-
- 14 ಗಾಮಿಸಿದ್ದಸಾಧ್ಯ ಅಗಮವೊಳಗಾದ ಅಪ್ಪುಭೋಗತೇಜಸ್ವಿ(೦)ವ್ಯಯ ಯೇನುಳದನು ಬಂಗರುಸ್ವಾಮಿ-
- 15 ಯ . . . . . ಗಳಿಗೆ ದಾನಾರ್ಥವಾಗೆ ಧಾರೆಯನೆಡದು ಕೊಟ್ಟು ಭೂಮಿಯನು ಹರಿಯಂಣಗಳು
- 16 . . . . . . . . . . ಸಂತಾನ ಸಂತಾನ ಪಾರಂಪರೆಯಾಗಿ ಭೋಗಿಸಿಬಹರು ಯೆಂದು . . . . .
- 17 . . . . . ಪಡಂಬೂರ ಪಡುವಣ ಉಮಾಮಹೇಶ್ವರದೇವರ ನಂದಾದೀವಿಗೆ[ಗ] ಪ್ರತಿ[ವರುಶ]ದ [ಆ]-
- 18 . . . . . ಯಾಗಿ . . . . . ಂದು ಹಾಡ ತೆಂಗಿನೆಣೆಯನು ನಡಸಿಬಹ ಯಿ . . . . .
- 19 . . . . . ನೆ ಸಿದ್ಧಾಯನ . . . . . ಒಸಗೆ ಆಲುದು ಯಿಲ್ಲ ಯೆಂದು ಸರ್ವಮಾಂನೈ
- 20 . . . . . ಷೋಧಕ ಸಹಿತ [ಧಾರೆಯ]ನೆಡದು ಕೊಟ್ಟು ಬರಸಿದ [ತಿ]ಲಾಶಾಸನ [||\*] ಯೊ  
ಮರಿಯಾ-
- 21 . . . . . [ಧ]ನ್ಯುಕ್ಯ ಆರೊಬ್ಬರು ಆಳುಪಿದರೆ ವಾರಣಾಸಿಯಲೂ ಸಹಸ್ರಕವಿಲೆ-
- 22 ಯು [ಕೊಂಡಿ ಪಾಪ]ದಲಿ ಹೊಂದ[ರು] || ದಾನಪಾಲ[ನ]ಯೋನ್ಮೂರ್ಧ್ಯೇ ದಾನಾಶ್ರೇಯೋನು-  
ಪಾಲನಂ[|]
- 23 ದಾನಾಶ್ರೇಯೋನು ವಾಪೋತ್ತೀ ಪಾಲನಾದೆಚ್ಚು ತಂ ಪದಂ || ಯೊ ಬರದ ಶಾಸನ . . . . .
- 24 ದರ್ಪ . . . . . ನಾಡದೇವರು || ಯೊ ಶಾಸನ ಬರದವರು ನಾಗಂ[ಣ] . . . . .
- 25 ಹ | ನ[ಂಜನಾಥ]ನ ಸಾಕ್ಷೆ || ಮಂಗಳ ಮಹಾಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ

**No. 266.**

(A.R. No. 86 of 1901).

ON A SLAB SET UP IN A FIELD AT PASARALA, SAME TALUK AND DISTRICT.

- 1 [ಶ್ರೀಗಣಾಧಿಪತ]ಯೇ ನಮಃ [||\*] ಜಯಾಭ್ಯುದಯ
- 2 . . . . . ಕಕವರುಷ ೧೩೪೮ ನೆಯ ಪರಾ-
- 3 ಭವಸಂವತ್ಸರದ ಕುಂಭವಾಸ ೨೦ ನೆಯ
- 4 ಶ್ರೀಮ(೦)ನ್ಯಹಾಮಂಡಲೇಶ್ವರ ಪ್ರತಾಪವೇವರಾಯ ಮ-
- 5 ಹಾರಾಯರ ನಿರೂಪದಿಂದ ನಡಸಿಂಪದ್ದೇನೋಡೆಯರು

- 6 ಬಾರಕೂರರಾಜ್ಯ . . . . ಯಿ ಹ[ಳ] . . . . ಛಯರಾವ
- 7 . . . . ಬಳಯೆ ಭಂಡರಿ ಕಾಂತು ಸೆಟ್ಟಿಗೆ ಬರ-
- 8 [ಸಿದ ಸಿ]ಲಾಶಾಸನದ ಕ್ರಮವೆಂತೆಂದರೆ . . . . ಹೊ-
- 9 ಸವೊಳಲಲೂ [ಗಲು]ರಾಳು ವತ್ತಿಯೆಗದ್ದೆ ಮುಮೆಸಿರು . ಆ ಗ
- 10 . . . ಮಾಡಣ ಮಾನಜನಿ ಆ ತಾವಿಗೆ . . ಸಿನ ಅಗಳೊಳಗಣ
- 11 ಚತುಸ್ಪೀಮೆಯ ಭೂಮಿ ಕಟ್ಟಿ ಧರ್ಮಸಹವಾಗಿ ನಾಲು ನಿನಗೆ
- 12 ಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ ಮೂ[ಲ]ವ ಕೊಟ್ಟನಾಗ ಆ ತಾವಿ[ಗೆ\*] ನೀನು ಬಗ ವ
- 13 ರುಷಂಪ್ರತಿ ಹೊಸವೊಳಲ ಸೋಮನಾಥದೇವರಿಗೆ ನಂದಾದೀವಿಗೆ [ಯ]
- 14 [ರಡಕೆ] ಯೆಂಣೆ ಹಾಡ ೧ ಹ[ನ್ತಿ]ಗೆಯ ಸೋಮನಾಥದೇವರಿಗೆ-
- 15 ನ . ಬೆ . ವೊಸಗೆಯ ಬಗೆಗೆ ವರುಷಂಪ್ರತಿ ನಡ-
- 16 ಸುವ ಬತ್ತ ಬ ೨೦ ಆ ಲೆಕ್ಕದಲೂ ಮು ೧೦ ವರುಷ-
- 17 ಂಪ್ರತಿ ಹೊಸವೊಳಲ ದೇವಸ್ಥಾನದಲೂ ಯ[ಪ್ಪ]ತ್ತನಾ-
- 18 [ಲು]ಮಂದಿ ಬ್ರಾಹ್ಮರಿಗೆ ಭೋಜನವನೂ ನಡಸೂ-
- 19 ವದು [1\*] ಯಿ ಯರಡು ಸ್ಥಾನಗಳಲೂ ನಡವ ಯೆಂ-
- 20 ಣೆ ಭತ್ತ ಬ್ರಾಹ್ಮಣಭೋಜನ ಮುಂತಾಗಿ ಯಿಲು
- 21 ಅಲ್ಲದೆ ಯಿ ತಾವಿಗೆ ಅ[ರವತ್ತು] ಬೆಡುನೊಸಗೆ ಅನಾ-
- 22 ಯವೇನೂ ಯಿ[ಲ್ಲ] [1\*] ಯಿ ಮರಿ ಸಾದೆಯೆಲ್ಲೂ ನೀನು ನಿನ್ನ ಸಾ-
- 23 ತತಿಯಾಗಿ ನಿರಂತರವಾಗಿ ಬಾಳುಲುದು [1\*]ಯಿ
- 24 ಧ(೦)[ಮ್ಪ]ವ ನಳವರಿಗೆ ಗಂಗೆವಾರಣಾಸಿ-
- 25 ಯಲೂ ಕಪಿಲೆಗಳ ಕೊಲ್ಲುವ ದೋಷ[1\*] ಯಿ
- 26 ಧ(೦)ಮ್ಪವ ಪಾಲಿಸುವರಿಗೆ ಅನಂತಫಲಮ[ಸ್ತು] [11\*]

## No. 267.

(A.R. No. 87 of 1901).

ON A SLAB SET UP IN THE VISHNU TEMPLE AT PHALMARU, UDIPI TALUK, SAME DISTRICT.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ [1\*] ನಮಸ್ತುಂಗಸಿರಚ್ಚುಂಬಿಚಂದ್ರಚಾಮರಚಾ-
- 2 ರವೇ[1\*] ತ್ರಯಿಲೋಕ್ಯನಗರಾರಂಬಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ[11\*] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ[11\*]ಶಬವ-
- 3 ರುಷ ೧೨೨೨ ನೆಯ ವಿಷು ಸಂವತ್ಸರದ ಶ್ರಾವಣ ಸುದ್ದಿ [೨] ಆದಿ . . . ಶ್ರೀಮಂಮ-
- 4 ಹಾ ರಾಜಾಧಿರಾಜರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಹರಿಯವೊಡೆ . . . . .
- 5 to 23 damaged
- 24 . . . . ಯಿಕ್ಕದ ದೋಷ ಅ ಶಿವಾಲಯದಲ್ಲಿ ಆ ಸ್ಥಾನಪತಿ . . . . .
- 25 ದಾನಪಾಲನಯೋರ್ಮ್ಯದ್ಯೇ ದಾನಾ[ತ್1\*] ಶ್ರೀಯೋನುಪಾಲನಂ ದಾ[ನಾತ್]ಸ್ವರ್ಗಮಾಪ್ನೋತಿ ಪಾ-
- 26 ಲನಾದಚ್ಯುತಂ ಪದಂ || . . . . ಆಯ . . . . ಹೆಗ್ಗಡೆಯ-
- 27 ರು ಮುಂತಾಗಿ . . . . ಯಾಗಿ ವೊಪಿದ . . . . .
- 28 . ತಕೊಂಡ ವೀರಾಚರಿಯ ಮಗ ನಂಬಿಯಾಚಾರಿ | ಸ್ವದತ್ತಂ ಪರದೆ-
- 29 ತಾಂ ವಾ ಯೋ ಹರೇತ್ರ ವಸುಂಧರಾಂ ಸ್ಪಷ್ಟಿರ್ವರುಷ ಸಹಸ್ರಾಣಿ ವಿಷ್ವಾಯಾಂ
- 30 ಜಾಯತೇ ಕ್ರಮಿಃ || ಶ್ರೀ ಹರಿಹರಿ ಶ್ರೀ ಗುರುಭೋಗ್ಯ . . . . .

## No. 268.

(A.R. No. 88 of 1901).

ON A SLAB SET UP IN THE SIVA TEMPLE IN THE SAME VILLAGE.

The inscription is completely damaged and worn out. Vīra-Bukkanna-Oḍeya, Kianika Heggade Lakhādēvi-Avvaḡaḷu and Gōparasa-Oḍeya are mentioned.

## No. 269.

(A.R. No. 89 of 1901).

ON A PILLAR IN THE JANARDANA TEMPLE AT YERMAL, SAME TALUK AND DISTRICT.

## First Face.

- |                                  |                                   |
|----------------------------------|-----------------------------------|
| 1 ಸ್ವಸ್ತಿ[ಶ್ರೀ]*ಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ[*] | 9 ವರ್ಣಸೇನಪನೇ ಅಭಯ ಗಣಪಣ .           |
| 2 ಶ್ರೀಪಿಂಗಲಸಂವತ್ಸರದ ವಿಶ್ವಿ -     | 10 ಯಿಯೂ ತನಗೆ ಪುಂಣ್ಯಾರ್ಥಕ್ಕೆ       |
| 3 ಕಮಾಸ ವಿಂ ನೆಯಲು ಎ[ಅ]-           | 11 ಕಾರಣವಾಗಿ   ವಿಶ್ವಿ ಕಮಾಸ ಸಲುವೆ   |
| 4 ಮೂಳ ಜನಾರ್ಥನದೇವರ ಶ್ರೀ-          | 12 ಸಂಕ್ರಾಂತಿಯ ದಿನಕ್ಕೆ ಜನಾರ್ಥನದೇವ- |
| 5 ಪಾದಕ್ಕೆ ತಿರುಮಲರಸರಾ ದೆ .        | 13 ರ ಅಲಂಕಾರ ಸಹ ರಂಗಪೂಜಿಯ-          |
| 6 ಮಾದಂಬ ಹೆಗ್ಗಡೆಯರ ಒಡಂಬಡಿ-        | 14 ನೂ ಹೊಳಗಣ ಬಲಿಕಲ್ಲ ತನಕ ಸಾ-       |
| 7 ಕೆಯಲ್ಲಿ ಸಮಸ್ತ ಹಲರ ಸಾವಿರಾಳು     | 15 ಲುನಿವೇದ್ಯದಿಂದ ಯೆಕಂಡದೀವಿಗೆ      |
| 8 ಸಂಮತದಿಂದ ಆಯ್ಕೆಯು [ಪಾ]-         |                                   |

## Second Face.

- |                                  |                                 |
|----------------------------------|---------------------------------|
| 16 ಮೂ ಸಿವ . . . . . ಳಗೂ ಹೊಳಗಣ .  | 23 ವರುಷ ಂ ಕೈ ದಿ ವಿಟ ಅ ಬ್ರಾಂಹ್ಮ- |
| 17 . . . . . ಳಸಾವಪೆಯಂ ಬೀಧಿ       | 24 ಣರ ಜನ ವಿಟ ಕೈ ಭೋಜನಕ್ಕೆ ಕಲ್ಲಿ  |
| 18 . . . . . ಯಣೇಗೂ ನಿವೇದ್ಯಮುಂ    | 25 ದ ಅಕ್ಕಿ ಮೂಡೆ ಂ ಉಭಯಂ ಬ-       |
| 19 . . . . . ತೀರ್ಥಕ್ಕೆ ಸಹ ವೀರ್ಪು | 26 ಗೆ ಂ ಕೈ ಪಡುವ ಬಯಲ ಮೂಡ-        |
| ಡಿಸಿದ                            | 27 ಕಡೆ ಕುದುರೆತಿಮರಲ್ಲಿ ಬಹ ಅ-     |
| 20 ಅಕ್ಕಿ ಬಳ ಳ ಹೊದ್ದಿ ಕೆಯ ಲೆಕ್ಕ-  | 28 ಕೈ ಮೂಡೆ ಳ ಮತ್ತಂ ಸಿಂಹಮಾಸ-     |
| 21 ದ ಮೂಡೆ ೪ ತುಪ ಮಾಸ ಂ ಕ್ಯಂ ಹಾ-   | 29 ದ ದಿನ ಒಬ್ಬ ಬ್ರಾಹ್ಮ . . . .   |
| 22 ಡ . . . . . ಉಭಯಂ              | 30 ಕೈ ಚೆಲ್ವ ಅವರುಗಳ ಮನೆಯ ಕೈ-     |
|                                  | 31 ಳಗಣ ಬಯಲ ಗೆದ್ದೆಯಕ್ಕೆ ಬ-       |

## Third Face.

- |                                    |                                     |
|------------------------------------|-------------------------------------|
| 32 ಹ ಗೇಣೆಯ ಅಕ್ಕಿ ಬಳ್ಳಿ ೪ಂ ರ ಹೊತಿ-  | 41 ಶಾಸನದಲ್ಲಿ ಬರಸಿದ ಅಕ್ಕಿ ಸ್ವರೂಪ     |
| 33 ಕೆಯ ಲೆಕ್ಕದ ಮೂ ಂ   ಇದಟಿಂದ ಬ್ರಾ-  | 42 ಮೂಡೆ V[*] ಇ ಧಂವ್ಯವ ಮಾಚಂ-         |
| 34 ಹ್ಮರ ಛತ್ರಕ್ಕೆ ಂ ಮೂಡೆಯ ಕುಳಮು ಕ-  | 43 ದ್ರಾರ್ಕ ಉಳಿಷ್ಟು ದಿನಪರಿಯಂತರ       |
| 35 ಡಮೆ ಂ ಮೂಡೆ ಅಕೆಗೆ ವಿಶ್ವಿ ಕದ ವಿ-  | 44 ತಸ್ಸದೆ ಮುಂದೆ ಮುಂದೆ ನಡವ ದೇ-       |
| 36 ನಾಯಕಚಳುತಿಯ ಹೊಮ್ಮಕ್ಕೆ            | 45 ಶಾಧಿಪತಿಯೂ ಸ್ಥಾನದ ಕರ್ತರು ನ-       |
| 37 ಜನ ಂ ರ ಧಂವ್ಯ ಛತ್ರಕ್ಕೆ ಸಹವಾ-     | 46 ಡಸಿ ನನಗೆ ಪುಣ್ಯವ ಮಾಡಿಕೊಟ್ಟು       |
| 38 ಸಿ ನಿರ್ವೃತ್ತಿಸಿದ ಅಲಂಕಾರಪೂಜೆ     | 47 ನಿಕಿಲಾ ಉತ್ತಮರು ಯೀ ಧಂವ್ಯವ         |
| 39 ಹೊಮ್ಮ ಭೋಜನಕ್ಕೆ ಮುಂತಾಗಿ ಶ್ರೀಜನಾ- | 48 ಪಾಶಿಸಿಕೊಂಡು ಪರಿಮಾಡಿಸಿಕೊಂ-        |
| 40 ದನದೇವರೆ ಅನುಗ್ರಹದಿಂದ ಶಿಲಾ-       | 49 ಬುದಾ ಶ್ರೀಜನಾರ್ಥನದೇವರ ಪಾದಕ್ಕೆ . . |

## No. 270.

(A.R. No. 90 of 1901).

ON A SLAB SET UP IN THE SAME TEMPLE.

- 1 ಸ್ವಸ್ತ ಶ್ರೀ[\*]ಪಾಂತು ವೋ ಜಲದಶ್ಯಮಶಾರ್ಜ್ಯಾಘಾತಕರ್ಕ್ಕಶಾಃ[\*] ತ್ರೈಲೋಕ್ಯವಂದ್ಯವಿ-
- 2 [ಸ್ರಂಭಾಃ] ಚತ್ವಾರೋ ಹರಿಬರಾವಃ || ಶ್ರೀಮನ್ ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜ-
- 3 ಪರಮೇಶ್ವರ [ಶ್ರೀ]ವೀರಹರಿಹರರಾಯರು ಯೇಕಛತ್ರದಲ್ಲಿ ರಾಜ್ಯವನು ಪ್ರತಿಪಾಲಿಸು-
- 4 ವ ಕಾಲದಲ್ಲು ಅವರ ನಿರೂಪದಿಂದ ಬಸವೆಣ್ಣು ಒಡೆಯರು ಬಾರಕೂರರಾಜ್ಯ-
- \*5 ವ ನಾಳುವೆ ಕಾಲ ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ[\*]ಜಿಯಾಭ್ಯುದಯ ಶಕವರುಷ ೦೩೦೪ ಚಿತ್ರಭಾನು
- 6 ಸಂವತ್ಸರದ ಭಾ | ಶು ಳ ಗು | ಕೆಳಗೆಯೆ ಲಬ್ಧಪ್ಪಗಳ ಮಕ್ಕಳು [ಗ]ಣಪ-

- 7 ಂಣಗಳು ಯೆವ್ಮಾಳ ಶ್ರೀಜನಾರ್ದನದೇವರ ಭೋಜನದಲ್ಲಿ ಮಾಡಿದ ಧರ್ಮದ ಕ್ರಮ-  
8 ವೆಂತೆಂದೆ ಯೆವ್ಮಾಳ ಊಜ್ಜಂತಿಯಾ ಧರ್ಮಾರಂಸು[ನಿ]ಗ್ಗಡೆಯೆ-  
9 ರು ಅ ವೂರ ೨೪ ಪ್ರಜೆಜನನಿಗಳು ಯೆವ್ಮಾಳದೇವರ ಪಾದಮೂಲಿಗಳು  
10 ಯಿವರೆಲ್ಲರ ಸನುಮತದಿಂದ ಅವರುಗಳ ಋಂ[ತ್ರ]ಗಿ ಆ ಗಣಪಂ-  
11 ಂಣಗಳು ಅ ಪಾದಮೂಲಿ ವಿಷ್ಣುನೆಲ್ಲಿ ನಾರಣನೆಲ್ಲಿ ಕೇಶವನೆಲ್ಲಿ ಯಿವರು-  
12 . . [ಕ]ಯ್ಯಲ್ಲಿ ಅರ್ಥಪರಿಚ್ಛೇದವಾಗಿ ಮೂಳಯ ಹಣ ಸಹಿತವಾಗಿ ಕೊ-  
13 ಟ್ತು ಮೂಲ ಪರಿಚ್ಛೇದವಾಗಿ ಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ ಕೊಂಡ [ಕ್ಷೇ]ತ್ರದ ವಿ-  
14 ವರ ಯೆವ್ಮಾಳದೇವಾಲಯದ ಯಿಶಾಂತ್ಯದ ಮೂಲೆಯಲ್ಲುಳ್ಳ ದೇವರ-  
15 ಮಜಲಲ್ಲು, ಅ ಭೂಮಿಯ ಚತುಸ್ಸೀಮೆ ಮೂಡಲು ಹೆಗ್ಗಡೆಯ ಬಾಳಂ-  
16 ದಲು ಪಡುವಲುಳ್ಳ ಬಯಲಗದ್ದೆ ತೆಂಕಲು ವಿಷ್ಣು ಅಗ್ನಿ ಹರಿಹರ-  
17 ಪಂಡೆಯ ಬಾಳಂದ ಬಡಗಲು ಪಡುವಲು ಗಂ[ಗಾ]ಧರ ಆಗ್ನೆಯೆ-  
18 ಬೆಟ್ಟಿನ ಪಡುವಣ ಬಾಗಿಲಗದ್ದೆಯಿಂದ ಕೆಳಗಣ ಆತನ ಬಾಗಿಲಗದ್ದೆ  
19 ಸಂತವಾಗಿ ಮೂಡಲು ಬಡಗಲು<sup>1</sup> ಕ್ರಿಷ್ಣಪಂಡೆಯ ಬಾಳಂದ ತೆಂಕ-  
20 ಲು ಯಿ ಚತುಸ್ಸೀಮೆ ಒಳಗುಳ್ಳ ಬಾಳು ಮೂಡಣದಿಕ್ಕಿನಲು ಬಯಲ-  
21 ಗದ್ದೆ ಬಿತ್ತುವ ಬೆದೆ ಮೂಡೆ ೬ ಮತ್ತಂ ಮಜಲಗದ್ದೆ ೧ ಕಂ ಬೆದೆ ಮೂ ೪ ಆ-  
22 ಳ್ಲಿಂದ ಪಡುವಣ ಬಾಗಿಲಗದ್ದೆ ೧ ಕಂ ಬಿತ್ತು ಮೂ ೬ ಅಲ್ಲಿಂದ ಪ-  
23 ಡುವಲು ಬೆಟ್ಟಿನಲು ಮನೆ ಣಾಳು ಕಳ ಬಾವಿ ಕೆಣೆ ಅಲ್ಲಿಂದ ಪಡು-  
24 ವಲು ಗಂಗಾಧರಗ್ನಿಯ ಬಾಗಿಲಗದ್ದೆ ೧ ಕಂ ಬೆದೆ ಮೂ ೨ ಅಂ-  
25 ತು ಯಿ ಚತುಸ್ಸೀಮೆಯ ಕರೆ ಮರ ಫಲ ಜಲ ಪಾಪಾಣ ನಿಧಿ ನಿಕ್ಷೇ-  
26 ಪ [ಸ]ಹಿತ ಮೂಲವಾಗಿ ಕೊಂಡ ಯಿ ಕ್ಷೇತ್ರಕ್ಕೆ ತರು ದೇವಸ್ವ ಅನ್ಯಾ-  
27 ಯೆ ನಾಟ್ಯಜೇಡು ಆಉದೂ ಯಿಲ್ಲಾ ಯೆಂದು ಸರ್ವಮಾ(೦)ನ್ಯ-  
28 ವಾಗಿ ಆ ಊರವರು ಮಾರಮನೆಗ್ಗಡೆಯೆ ಬರಸಿ ನಡೆಸಿ ಕೊಟ್ಟ ಸಿ-  
29 ಲಾಶಾಸನದ ಯಿ ಕ್ಷೇತ್ರವನು ಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ ಕೊಂಡು  
30 ಅ ಜನಾರ್ದನದೇವರ ಸ್ಥಾನದಲ್ಲಿ ಆಚಂದ್ರಾರ್ಕಸಾಧನಿಯಾಗಿ  
31 ಪ್ರತಿದಿನದಲ್ಲಿ ಒಬ್ಬ ಬ್ರಾಹ್ಮಣನ ಭೋಜನಕ್ಕೆ ಆತನ ಮೇಲು-  
32 ವೆಚ್ಚ ನೀಳೆಯ[ನು] ದೇವರ ಹಾನೆಯಲ್ಲಿ ಯಿ ಹಾನೆ ಅಕ್ಕಿಯೆ  
33 ಮಯ್ಯಾರ್ಥೆಯಲ್ಲಿ ಪ್ರತಿವರ್ಷದಲ್ಲಿ ೨೪ ಮೂಡೆ [ಅಕ್ಕಿಯೆ] ನಡವೆ-  
34 . . . ಆ ಗಣಪಂಗಳೆ ಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ ಕೊಟ್ಟ[ರು] ದೇ-  
35 . . . ಯಿಂತವ್ವೆದಕ್ಕೆ ಆ ಊರ ಧರ್ಮಜನಂಗಳೆ ಅನಂತ . . .  
36 . . . ಶ್ರೀಜನಾರ್ದನದೇವರು ಮಾರನೆಗ್ಗಡೆಯೆ . . . . .  
37 . . . ಜನಾರ್ದನ ದೇವರು ಆ ಪಾದಮೂಲ . . . . .  
38 . . . ಲ್ಲರ ಮತದಿಂ ಮಾರಮನೆಗ್ಗಡೆ . . . . .  
39 . . . ಬರಹ . . . . .  
40 ರೇತವ ಸುಂಧರಾಂ [\*] ಪಕ್ಷಿವ್ಯವ್ಯ[ರ್ಷ\*] ಸಹ . . . . .  
41 . . ಜಾಯತೇ ಕ್ರಿಮೆ[೩\*]|| ದಾನಪಾಲನಯೋವ್ಯಧೇ ದಾನಾಭೀ-  
42 ಯೋನುಪಾಲನಂ [\*] ದಾನಾ[ತ್\*] ಸ್ವಗ್ಗಮವಾವೋತಿ ಪಾಲನಾ ದಚ್ಯುತ-  
43 ಪದಂ || ಆರೊಬ್ಬರು ಯಿ ಧರ್ಮಕ್ಕೆ ಅಳುಪಿ ಕೆಡಿಸಿದೆ ಗ-  
44 ಂಗೆಯೆ ತಟಿಯಲ್ಲು ಕವಿಲೆಯ ಕೊಂದ ದೋಷಕ್ಕೆ ಹೋರ-  
45 ರು ಯಿ ಧರ್ಮವ ಪಾಲಿಸಿದವರಿಗೆ ನಾರಣಾಶಿಯಲ್ಲಿ ಸಾವಿರ-  
46 ಕವಿಲೆಯ ದಾನಮಾಡಿದ ಫಲವೆಕುದು ಯಿ ಧರ್ಮ-  
47 ವೆ ಮಾಡಿದವರಿಗೆ ವೂ . . . . . ಮರಗು ಮಂಗಳ ವೆ-  
48 ಹಾಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ-

<sup>1</sup> The letter ಗ is written below the line.

## No. 271.

ON THE TOP OF THE HILL AT GOOTY, GOOTY TALUK, ANANTAPUR DISTRICT.

- 1 @ ಸ್ವಸ್ತಿ [||\*] ಸಮಸ್ತಭುವನಾಶ್ರಯಂ ಶ್ರೀ ಪ್ರಧ್ವಿವಲ್ಲಭಂ ಮಹಾ[ರಾಜಾ]ಧಿರಾಃ ಪರಮೇಶ್ವರಂ ಪರಮಭಟ್ಟಾರಕಂ ಸತ್ಯಾ ಶ್ರಯಕುಳತಿಳಕಂ
- 2 ಚಾಳುಕ್ಯಾಭರಣಂ ಶ್ರೀಮ[ತ್\*]ತ್ರಿಭುವನಮಲ್ಲದೇವರ ವಿಜಯರಾಜ್ಯಂ ಪ್ರವರ್ಧ್ಯ[ವಾನ\*] ಮಾಚಂ- ದ್ರಾಕ್ಷ್ಯತಾರಂಬರಂ ಕಲ್ಯಾಣದ ನೆಲೆವೀಡಿ[ನೊಳು]
- 3 ಸುಖಸಂಕಥಾ ವಿನೋದದಿಂರಾಜ್ಯಂಗೆಯ್ಯುತ್ತಮಿರೆ | ತತ್ಪಾದಪದ್ಮೋಪಜೀವಿಗಳೆ ಸಾವಾಸಿ ವಿಜೃಂ- ಭಚಟ್ಟನಾ[ಯ]ಕನುಂ . . .
- 4 ವರ್ಮಚಟ್ಟನಾಯಕನುಂ ಜೀಷ್ಯಚಟ್ಟನಾಯ[ಕ\*]ನುಂ[ಂ] ಶ್ರೀಮದ್ಗುತ್ತಿಯ ಕೋಟಿ . . . ರಾಜಾಧ್ಯ[ಕ್ಷ]ದ ಪಾಳೆಯದಿನಿರಲವರನುಮೆತ್ಯದಿಂ
- 5 ಸಮಧಿಗತಪಂಚಮಹಾಶಬ್ದ ಮಹಾಮಂಡಲೇಶ್ವರಂ ವಿರಮಾಕ್ಷೇಶ್ವರಂ ಚೋಳಕಟಕಕರಿತುರಗಪಟು ಸುಭಟನಿಚಯನಿಜ-
- 6 ಬಳವೆದರಿಬಳತಿಸುರಖಂಡನ ಪ್ರತಾಪ ಮಾರ್ತಂಡಂ ನಿಕರಕೋದಂಡಂ ದ್ರವಿಳಮಂಡಳಕಶಿರಃಖಂಡನ ಮಂಡಳಕಮುಖಮಂಡನ ನದಟ .
- 7 . . ಯತಾರಕಾಸುರಾರಿ ದಸವ[ದ]ನಮುರಾರಿ ಮಿತ್ರಮಂಡಳಕ ಕುಳಾಣ್ಣವಚಂದ್ರ . . . . ಗಾಮರೇಂದ್ರ ಸತ್ಯವಿಖ್ಯಾತಂ ಮಂಡಳಕಮಾಂಧಾತ ನಾಹವಸೀಲಂ ಸೇನಯ . . .
- 8 . ಪತಿಕೋಟಿ[ಘ]ರಟ್ಟಗೂರ್ಜ್ವರದಿಶಾಪಟ್ಟಂ ಶ್ರೀ ಮ[ತ್\*]ತ್ರಿಭುವನಮಲ್ಲದೇವರ ಕಟ್ಟಿದ . . ವರ ವಲಯ ನಾಮಾದಿಸಮಸ್ತಪ್ರಶಸ್ತಿಸಹಿತಂ ಶ್ರೀಮಚ್ಚಾಳು-
- 9 . . . . ಮಲ್ಲರಸರು ತ[ಂತ್ರ]ಪಾಳನಲೆವೀಡಿನಲು ಸಿಂದವಾಡಿ ೧೦೦೦ ರಮುಮನಾಳುಕ್ತಂ ಸುಖದಿ- ನಿರೆ | ತತ್ಪಾದ ಪದ್ಮೋಪಜೀವಿಗಳೆ ಸಮಸ್ತಪ್ರಸಸ್ತಿಸಹಿತಂ
- 10 ಶ್ರೀ ಮದ್ಗುತ್ತಿಯ ಕೋಟಿಯ ದಂಡನಾಯ[ಕ] ಕೇಸವರಾಜನುಂ ಸಿಂಗರಸ[ನುಂ] ಬಸಂತರ- ಸನುಂ ಮುದ್ದರಸನುಂ ಶ್ರೀ ಮಚ್ಚಾಳುಕ್ಯ ವಿಕ್ರಮಕಾಲದ ಖ[೧]ನೆ-
- 11 ಯ ಸರ್ವಧಾರಿ ಸಂವತ್ಸರದ ಆಶ್ವಯುಜ ಬ ೬ ಯಾ[ದಿ\*]ವಾರದಂದು ಆತೆ . . ಗಯ ವಿಷ್ಣುಭಟ್ಟ ರಿಗೆ ವಿಷ್ಣುದೇವರ್ಗೆ ಸ್ನಾನ ನಿವೇದ್ಯ . . . .
- 12 ದೀಪಾಚಾರ್ಯ[ನ] ಪೂಜಘನಸ್ಮಾರಕಂ ಧಾರಾಪೂರ್ವಕಂ ಮಾಡಿ ಕೋಟಿಯ ನೈರೀತ್ಯದಿಶಾವರದಲೂ ಬಿಟ್ಟ ಕೆ[ಯ]
- 13 ಯರೆಯ ಮತ್ತರು ೧೨ ಇಂತೀ ಧರ್ಮವಮ್ ತೃಭೋಗಾಭ್ಯಂತರ ಸಿದ್ಧಿಯಾಗಿ ಬಿಟ್ಟರು @
- 14 ಮತ್ತಂ ಕೋಟಿಯ ಪಶ್ಚಿ ಮದಿಶಾವರದ ಕಳ್ಳ[ವೇ]ಣಿಗೆಯ . . . . ಪಡುವಲು ಬಿಟ್ಟ ಕರಿಯ-
- 15 ಕೆಯಿ ಮತ್ತರು ೨೦೦ ಗಾಣ ೧ ತೋಟ ೧ @ ಕಲ್ಕುಟಿಗೆ ಮಾದಂಗೆ ಬಿಟ್ಟ ಮತ್ತರು ೧೨ ಸಮ್ಯಗಾಣ-
- 16 ಬೋಗೋಜಂಗೆ ಮತ್ತರು ೧೨ ದೇವರಕೆಯ್ಯ ಕಂವ್ಮ ಬಡಗಣಂ ಬರೆ ಮೂಡಲು . . . .
- 17 . . . . ಹಳ್ಳವೇ ಮೇರೆ ಆಗ್ನೇಯದಲು ನೈರೀತ್ಯದಲು ಗೊಟ್ಟ
- 18 ಹಡುವಲು ಕಟ್ಟಿಯ ಗೋಡೆ ವಾಯವ್ಯದಲು . . . .
- 19 ಕಳ್ಳವೇಣಿಗೆ ದೀಪ . . . .
- 20 . . . .

## No. 272.

IN THE SAME PLACE.

- 1 ಚಳ್ಳಿಖ್ಯ ವಿಕ್ರಮಕಾಲದ ೧೪ ಸುಕುಲ ಸಂವತ್ಸರದ ಜೀಷ್ಯ ಬ [೨೦] ಅಮಾವಾಸಿಯಂದು ಸ್ವಸ್ತಿ [||\*] ಶ್ರೀ ಕಂಪ . ದಂಡನಾಯಕನುಂ ಚಟ್ಟನುಂ-
- 2 [ಚೌ]ಣ್ಣೆಯನಾಯಕನುಂ ವೆನ್ನಯನಾಯಕನು
- 3 ಮಿಟ್ಟು ವಿನಾಯಕರ್ಗ್ಗೆ ಬಿಟ್ಟ ಕರಿಯಕೆಯಿ
- 4 ಮತ್ತರು ೪೫ ಕರಿವಲ ಚಟ್ಟವರ್ಗೆ . . . .



**No. 273.**

(A.R. No. 91 of 1901).

ON A SLAB SET UP IN THE JANARDANA TEMPLE AT KAP,  
UDIPI TALUK, SOUTH KANARA DISTRICT.

- 1 ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚ್ಯುಂಬಿಚಂದ್ರಚತುರವೇ [1\*] ತ್ರಯಿಲೋಕೈನಗ-
- 2 ರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ [11\*] ಸ್ವಸ್ತಿ [11\*] ಶ್ರೀ ಜಿಯಾದ್ಭುದಯ
- 3 ಶಾಲಿವಾಹನಶಕವರುಷ ೧೪೦೦ ಸಂದಂ ಯೆರಡನೆಯ ವರ್ತಮಾ-
- 4 ನ ಸಿದ್ಧಾರ್ಥಿ ಸಂವತ್ಸರದ ಧನುಮಾಸ ೨ [೯][ನೇ\*]ಯ ಶುಕ್ರವಾರದಲೂ ಶ್ರೀಮತು
- 5 ಶು[ಂ]ಕ[ದೇ]ಡಿಯರಾದೆ ಕುಂದೆ ಹೆಗ್ಗಡೆಯರೂ ಬಂದು ಆಶ್ರಯಿಸಿದವರೂ
- 6 ನಂವೊಳ್ಳೇಕಸ್ಥರಾಗಿ ತಿರುಮಲೆ ಅರಸರಾದ ಮದ ಹೆಗಡೆಯರಿಗೂ ಆ[ಸಿರಿ]-
- 7 ಸಿದವರಿಗೂ ಬರಸಿ ಬಿ[ಟ್ಟು] ಶಿಲಾಶಾಶನದ ಕ್ರಮವೆಂತೆಂದರೆ [1\*] ಭೂಮಿ-
- 8 ಯೂ ಚಂದ್ರನೂ ಉಳಿ ಪರ್ಯಂತರಂ ಸಲ್ಲದು ಕಾಪು ಯೆರಡು ಸ್ಥಾನ-
- 9 ಕೂಳೊಳಗೆ ಬಂದು ಹೊರಗೆ ಅಮ್ಮಂತ ಅರಸು ಆನಂತಿಗಳಲಿ ಯೆಡೆಕೊಟರೆ [ನಂ]-
- 10 ಮು ಅಳು ಅಂಬು ಆರಿ ಕೊಪ್ಪರಿಗೆಯನೂ ಯಿತ್ತು ನಮು ಅನುವರೆ . ನು ೬-
- 11 ಯಿಸಿಕೊಡುವೆವು ಸಂವೊಳಗೆ ವೊಬ್ಬರ ಯಿದಿರಿಗೆ ವೊಬ್ಬರು ಮಧ[ರಿ]ಂ-
- 12 ದಸಲ್ಲದು ನಿಮ ಯಿದಿರಿಗೆ ಒಹ ಅನುಸರಿಗಳಿಗೆ ನೆರನ ಕೊ-
- 13 ಡಸಲ್ಲದು ವೊಬ್ಬರು ಬಿಟ್ಟು ವೊಬ್ಬರು ನಿಲಸಲ್ಲದು ನಂ[ಮು ಯಿರು]-
- 14 ವರ [ಕೂ]ಡೆ ಮೊಹರಿ ಬಹಂಥಾವರ [ಭ]ಂಡೆಬುದ್ಧಿಯಿಂದ ವಧಿಸಿ-
- 15 ದೆ ಯಿದಿರಾದ ಅನುಸರಿಗಳನೂ ಜಯಿಸಿಕೊಂಬೆಲು ನಮು ಯಿ-
- 16 ಬ್ಬರೊಳಗೆ ಮನಸ್ತಾಪಗಳು ಬಂದರೆ ಬುದ್ಧಿಯಿಂದಲೇ ಪರಿಹರಿ-
- 17 ಕೊಳಬೇಕಲ್ಲದೆ ತುಡುಕಿ ಕಾದಸಲ್ಲದು [1\*] ಈ ವಖ್ಯಣೆಕೆಗೆ ನಾಲು ತಪ್ಪಿ-
- 18 ದರೆ ಯೆಂಟುಘಟ್ಟದಲ್ಲಿ ಯಿಳವ ಯೆತ್ತುಗಳ ಕೊಂದ ದೊಳಕೆ [1\*] ಗಂಗೆಯ
- 19 ತಟಿಯಲ್ಲಿ ಸೂವಿರ ಕವಿಲೆಯ ಕೊಂದ ದೊಳಕೆ [1\*] ವಾರಣಾಸಿಯಿಂದ
- 20 ರಾಮೇಶ್ವರ ಪರ್ಯಂತರ ಪ್ರಥಿಷ್ಟಿಯಾದ ಲಿಂಗವನೂ ಕಿತ್ತ ರೋಕ [1\*] ಯಿ
- 21 ಶಿಲಾಶಾಸನದ ಅಡಕಕೆ ತಪ್ಪುವವರೆಲ್ಲವೆಂದು ಬರದು ಕೊಟ್ಟು ಶಿ-
- 22 ಲಾಶಾಸನ [1\*] ಯಿ ಕಟ್ಟೆಗೆ ಪಾಂಡ್ಯದೇವರಸವೊಡೆಯರ ವೊಪ್ಪು [1\*] ನಂದ-
- 23 ಣೆಕೆಯ ದೆಯಿವಗಳಿಗೆ ತಪ್ಪಿದವರು [1\*] ಶುಭಮಸ್ತು ||

**No. 274.**

(A.R. No. 92 of 1901).

ON A SLAB SET UP UNDER A PEEPUL TREE IN THE BAZAR STREET AT THE SAME VILLAGE.

- 1 ಸ್ವಸ್ತಿ [11\*]ಶ್ರೀಮತ್ಪ್ರಾಂಡ್ಯಚಕ್ರವರ್ತಿ ಅರಿರಾಯ-
- 2 ಬಸವಸಂಖರ ಶ್ರೀ[ಮತ್] ಸೋಇದೇವಾಳುಪೇ-
- 3 ದ್ರೇವೇವರಸರ ವಿಜಯರಾಜ್ಯಮುತ್ತು[ರೋತ್ತ]-
- 4 ರಾಭಿಪು[ದ್ಧಿ]ಪ್ರ[ವರ್ಧ]ಮಾನಮಾಚಂದ್ರಾ-
- 5 ಕ್ಷುತಾರಾಂಬರಂ ಸುಖುತ್ತಿರೆ ಶ್ರೀ ಶಕವರ್ಷ
- 6 ೧೨೪೨ ರಕ್ತಾಕ್ಷಿ [ಸಂವತ್ಸರ\*] ಕನ್ಯಾ . . . . .
- 7 ಬಾರಕನಾಪುರದಲ್ಲಿ ಸ್ವರ್ನ[ಸಿಂಹಾಸ]-
- 8 ನಾರೂಢರಾಗಿ ವೊಡೊಲಗಂ ಗೊಟ್ಟಿರಲು-
- 9 ಶ್ರೀಮಸುಮಹಾಪುಧಾನಂ ಸಿಂಗಣಸಾಹಣಿ ಯೆ[ಅ]-
- 10 ಡುಕೊಲಬಳ್ಳಿ ಬಾಹತ್ತರ ನಿಯೋಗಿಗಳ ನಿ[ರೂಪಿಂ]
- 11 ಕಾಪಿನ ವಾಲಿಗರಕೆಣಿಂ ದ ಹೊಡ . ಮೊಡ ಪ-
- 12 ಡೆವ ಮಲವರ ಗಡಿಂ ಬಡಗಣಾಕಂಡು

- 13 ಗದಲ್ಲಿ ಮೂವತ್ತರ ಕುಳಾದ್ಯಕ್ಕೆ ಮುಂಚೆ ಗೆ [ಗೇಣಿ]  
 14 ಮೂಂ ಅಂಗಣದ [ಮು]ಂ ನೂ ಕೂಡಿ . . . .  
 15 ರಿಗ ತೆತ್ತು ಬಾಳುವೆ ಹಾದಿ ಬೇಹಾರಿಗೆ ನಿ . . . ಕೊಂ-  
 16 ಡು ಕೊಟರು ಈ ತೆರೆ . . . . . ಲಿ ಮೂಡೆ .  
 17 . ಇಹ[ಂ]ತಾಗಿ ಮೂಡೆ ಕು . . . . ಮುಡಿಯ  
 18 ಬಾಳು ಅವರಿಗೆ . . . . . ಂಗೆ . [ಬಚ್ಚೆ]-  
 19 ದೇವರಿಗೆ ಅದಿಮರಿಗೆವು ಸ . . . . . ವೂರಿಂ-  
 20 ದ ಸಲ್ಲಿದು ತಪ್ಪಿ ಆರೊಬ ಕ . . . . . ಡಿದಡೆ-  
 21 ದಂಡೆ ಗುಂ ಕೊಂಡ . ದಂಡೆ ಗುಂಂ-  
 22 . . . . . ಅನುಮತಂ ನಡವುದಾರೊಬರಿಗೆ ಕೊಡುಬೆ<sup>1</sup>-

**No. 275.**

(A.R. No. 93 of 1901).

ON A VIRAGAL SET UP ON THE ROADSIDE, NORTH OF THE SAME VILLAGE.

*First Face.*

- |                                     |                                    |
|-------------------------------------|------------------------------------|
| 1 ಶ್ರೀ [ಗ*]ನಾಫಿಪತಯೇ ನಮಃ [ಃ] [1*]    | 8 ಖರಾಜ್ಯ ಆಳುವಾ ಕಾಲದಲು-             |
| 2 ಸರಸತ್ಯಯೇ ನಮಃ [ಃ] ಶ್ರೀಗುರು-        | 9 ಕಾರಕಳದ ಬಯಿರಸರು ಕಾಹಿಮು-           |
| 3 [ಭ್ರೂ] ನಮಃ [ಃ] ನಿರ್ವಿಘ್ನಮಸ್ತು [ಃ] | 10 ಜಕಾಯಕ್ಕೆ ಬಂದಾಂ ಬ ಗಹಂ-           |
| ಶ್ರೀ-                               | 11 ಗುಳ ಬಳಯ ಪಯವೆಸಟ್ಟೆ ಬ-            |
| 4 ಮತ್ತು ದುಂದುಭಿಸಂವತ್ಸರದ             | 12 ಕೆಯ ಹೇಳಿದ ಬಾಹಿಮದಹಡೆಯ-           |
| 5 ಕಂಠ್ಯವಾಸಂ ಯಲು ತಿ-                 | 13 ರ ಕೂಡೆ ಬುದಿ ಬರಿಸಿ ದೀ ಬಂಡಾರಿ ವಜ- |
| 6 ರುಮಲ್ಲ ಆರಸರಾದ ಮದಹೆ-               | 14 ಲ ಬೀದಿಗೆ ಬಯಿರಸರೆ ಮಂದಿ ಆ-        |
| 7 [ಗ]ಡೆ . . . . . ರನ ಜನನದಲು ಸು-     |                                    |

*Second Face.*

- |                                   |                                |
|-----------------------------------|--------------------------------|
| 15 . . . . . ಅನಾಂಗೆ ನಿಂಮೈ ಬೀಡಿನ-  | 19 ದವರ ಕೂಡೆ [ಬು]ದಿ ಬರಿಸಿ[ರಿ]   |
| 16 ಮುಂದೆ ಹೊಯಿದಾಡೆ ಹೆ-             | 20 ಬಳಯ ಹೇಳಿ ನೋಡಿ ನಟ್ಟಿದ-       |
| 17 [ಸ]ಕೊಂಬೆ ತೀರನಿದರ ಸಾ . ವ-       | 21 ನೆಂದು ಬಿಲ್ಲಳು ಬಾರಿಸಿ ಹಾ-    |
| 18 . . . . . ಕೊಲ್ಲಳೆಕೊಡೆ ಆರಿಯಿಸಿ- | 22 [ಕೆ] ಕೊಟ್ಟಿ ವೀರಗಲ್ಲು [11*]- |

**No. 276.**

(A.R. No. 93-A of 1901).

IN THE SAME PLACE.

- |                                      |                                          |
|--------------------------------------|------------------------------------------|
| 1 ಶ್ರೀಗಣಾ[ಧಿ]ಪತಯೇ ನಮಃ [ಃ] [1*]       | 4 ಂ ನೆ ದ್ವಾದಶಿಯಲು ಶ್ರೀಮತು ಗ-             |
| 2 ಶ್ರೀ ಸರಸತ್ಯಯೇ ನಮಃ [ಃ] ನಿರ್ವಿಘ್ನಮ-  | 5 ಣಪಣ ಸಂವಂತರಾದ ಮದ್ದ ಹೆಗ್ಗೆ ಡೆಯ-          |
| 3 ಸ್ತು [11*] ವಿಕಾ[ರಿ]ಸಂವತ್ಸರದ ಮೇಶವಾಸ | 6 ರು ಸುಖರಾಜ್ಯವನಾಳುವೆ ಕಾಲದಲು <sup>2</sup> |

**No. 277.**

(A.R. No. 94 of 1901).

ON AN OCTAGONAL PILLAR IN FRONT OF THE SAMBHKALLU-BHAIRAVA (CHAMKAL) TEMPLE AT UDIYAVARA, SAME TALUK AND DISTRICT.

Published in *Epigraphia Indica*, Vol. IX, p. 17.<sup>1</sup> The rest of the record is damaged.<sup>2</sup> The continuation is missing.

## No. 278.

(A.R. No. 95 of 1901).

ON A SLAB CLOSE TO THE BALIPITHA IN THE SAME TEMPLE.

- 1 ಸ್ವಸ್ತಿ[||\*] ಸಖನಿಪಕಾಳಾತಿತ ಸಂವತ್ಸರ ಸತಂ-
- 2 ಗಳು ಒಂ ನೆಯ ವಿಳಂಬಿಸಂವತ್ಸರದ
- 3 [ಚೈ]ತ್ರದ ಸುದ್ಧ ಪುಣ್ಯಮೆ ಒ ನೆ ಯುಡೆಯಂ [ವ]-
- 4 [ಡ್ಡ]ವಾರದನ್ನು ಚೊಕಿಪಾಟಿಯ ಬಳಯಣ್ಣಂ
- 5 ಶ್ರೀಮಕ್ಕ[ಹಾಮಣ್ಣಳ್ಳೇಶ್ವರ] ರಾಯಸಾಹಿತಿ-
- 6 ರಟ್ಟ . . . . . ರಿಸಣದೊಣ್ಣನಾ-

## No. 279.

(A.R. No. 96 of 1901).

ON AN OCTAGONAL PILLAR BUILT INTO THE PLATFORM OF THE ENTRANCE INTO THE  
INNER ENCLOSURE OF THE SAME TEMPLE.

- 1 ಸ್ವಸ್ತ್ಯಣ್ಣವಿಭೂತವಿಸ್ತೀ-
- 2 [ನರ್] ಪಿತಾಮಹಾವಳೋಕನ ಸೆ[ಂ]-
- 3 ವೆದ್ಧಿತ ಕುಲಾಭಿಮಾನಸ-
- 4 ಕಳ ಶ್ರೀಮತ್ ಆಳುವರಸರಂ
- 5 ಪಳ್ಳಿ [ಯೊಡೆಯೊ]ನು ರಾಜ್ಯಂಗೆ-
- 6 ಯ್ಯ ವೆಳ್ಳವತ್ತಮು ನ್ನವೆಗೆರಿಯು ನ್ನಾ-
- 7 ಲ್ಕರುಮಾ [ಸೆ]ದ್ಧಿಪರಿಯರಂಕಾಳ .
- 8 [ಗ]ಳಕೇಸರಿಯು ಕಾಪು ಮಾಯಿ ಚಣ್ಣ[ಕೊ]ಮರಕೊಲ್ಲನು
- 9 ಎಳನೀರ [ಚೆ]ನ್ನನು [ಮೆ]ಮರಪಾಳು ಎಚ[ವಾ]ಳು ದಿಳ[ಪುರ]ದ
- 10 ನಕರದೇಪ್ಪ[ತ್ತೊ]ಕ್ಕಲು ಮುಪ್ಪೆದೊ[ರೊ]ಳ ಮಲ್ಲಿ[ಗಿ ಚೆ]ಲ್ಲವನುಂ ಕುನ್ನಪೋನುಂ ಅಂ[ಬ]ರಂ
- 11 ಮಾಗುಡರುಂ ನಾಕ್ಕಯೂರಂ ಕಾಪುಮಾಗಿ ಸಿವಾಳ . ಸಾಸಿಬ್ಬುರುಂ ಚೊಕಪಾಳಯೆ ಬಂಟ್ಟ-
- 12 ರು ಮಲಿಯು ಸೆಮ್ಮುಕಲ್ಲದೇವರ್ಗ್ಗೆ ಮ್ಪುಳ್ಳೆವೆರಕ್ಕಮ್ಪುಳ್ಳ[ಯೊ]ಡೆಯಾ . . . . . ರ ಮಾ  
ಕಡೆ ವಿಡಕಲ್ಲಾಯ-
- 13 ಗೊರವರ್ಪಡಿಡೋ ರೀಶಾಸನ ಮವರ ಬಟಯೊಳಾರಾಳ್ಯೊಳ . . . ಳುಕಲ್ಲು[ಪಾ]ಳ್ಯೊಂ  
ಮೊದಲಾಗಿ ಯೊಬ್ಬನಾ-
- 14 ಳ್ಯೊನಾನೊನಾನು ವಿೂ ಧಮ್ಯಮ ನಟನೊಮ್ಮಾರನಾಸಿಯ ನಟದೊನ್ನ[ಸು]ವಮ್ಪಾವ್ವರು ಮಾ ಕೊ  
ನೆಲ್ಲೊಂ ತಮ್ಮೆಬ್ಬೆಯೊ-
- 15 ಳೆ[ಚೊ] ಮ್ಪುಕ್ಕ ಮಹಾಪಾ-
- 16 [ತ] ಕಮಂ ಗೆಯೊರ ನಿದು ಚ-
- 17 [ನಾ] ದಿತ್ಯಕಳುಳ್ಳಿನ ನ್ನಿ ಲ್ವುದುಂ
- 18 ಶ್ರೀಕಾಳಾದಿತ್ಯನ್
- 19 ದರಗೊಳಾಣ್ಣಮ್ಪುರೆಡೋನ್ [||\*]

## No. 280.

(A.R. No. 96-A of 1901).

IN THE SAME PLACE.

- |               |                |
|---------------|----------------|
| 1 ಸ್ವಸ್ತಿಶ್ರೀ | 4 ತಿನಿತಿ       |
| 2 ದುಗ್ಗಳ-     | 5 ದೊ[ಡಂ] [  *] |
| 3 ಗೆ ಪುಡಿ-    |                |

**No. 281.**

(A.R. No. 97 of 1901).

ON AN OCTAGONAL PILLAR IN THE COURT-YARD OF THE SAME TEMPLE.

Published in *Epigraphia Indica*, Vol. IX, p. 23.**No. 282.**

(A.R. No. 98 of 1901).

ON THE SAME PILLAR.

Published in *Epigraphia Indica*, Vol. IX, p. 22.**No. 283.**

(A.R. No. 99 of 1901).

ON ANOTHER PILLAR IN THE SAME PLACE.

*First Face.*

1 ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ[ <sup>1</sup> *]	6 ಕರಸೀನಾಯಗ್ನ್
2 ವಾರಮ್ಯ	7 ಆಚಾರ್ತದನಂ
3 ಆಳ್ವರಸೆರ್	8 ಕಯೀಸಿ[ದೋ]
4 ಕೋಳಲ	9 ಒದವುರ
5 ನಕರಕ್ಕೆ	10 ನಕರಸೆಹಿತ್ತೆ <sup>1</sup>

*Second Face.*

11 ಸಕಲ ಶ್ರೀ	13 ಗೊರನರು [ <sup>  </sup> *
12 ಆಲ್ಗು	

**No. 284.**

(A.R. No. 100 of 1901).

ON THE THIRD PILLAR IN THE SAME PLACE.

- 1 ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀಚೆಮ್ಮುಕಲ್ಲ ಭಟ್ಟರ[ಕ] ಶ್ರೀರಣಸಾಗರಾಳಂಪನ್ನರಾ
- 2 ರಾಜ್ಯದುಳ್ಳೆ ಕನುಳಪ್ಪಳ್ಳೆತ್ತೆತ್ತೆಯೆ ಪದಿನೆಣ್ಣು ಪಟ್ಟಣಮುಮೆ
- 3 ನಿತ್ತ ವ್ಯವಸ್ತೆ ಪಡಿ ಮೆಳಸು ಅಕ್ಕಿಯುಳ್ಳೆ ನೆಲ್ಲುಳ್ಳೆಮುದಿ-
- 4 ಯಪುರದೆ ನಗರವೊಂದು ಪೇಟೆನೆಣ್ಣು ಗೊಳವಳ್ಳೆ ದೋವ್ವೆ[ಳ್ಳೆ ನಾ]ಗೆ ಕೊಳ್ಳೆದು
- 5 ಈ ವ್ಯವಸ್ತೆ ಆಗೆ ಊರು ರಕ್ಷೆಪ್ಪದು ಇದಂತೆ ಎವೆಗ್ಗಲ್ಲದೆ ಪೆಟಕೊಳ್ಳೆರೊಳರಾ
- 6 ಶಿನಳ್ಳೆಯ ಬುಬ್ಬುಪುರಮು ಮೆಚೆದೆ ಮಹಾಪಾತಕನಕ್ಕು ಅನೇಚೆಮೆಹನರಕಕ್ಕೆ
- 7 ಭಾಗ್ಯನಕ್ಕುವು[<sup>||</sup>\*]<sup>3</sup>

**No. 285.**

(A.R. No. 101 of 1901).

ON THE FOURTH PILLAR IN THE SAME PLACE.

Published in *Epigraphia Indica*, Vol. IX, p. 20.**No. 286.**

(A.R. No. 102 of 1901).

ON THE FIFTH PILLAR IN THE SAME PLACE.

Published in *Epigraphia Indica*, Vol. IX, p. 20 f.<sup>1</sup> Two lines after this are completely damaged.<sup>2</sup> The letter ತ is written below the line.<sup>3</sup> At the bottom is carved the figure of the *trishula*.

## No. 287.

(A.R. No. 103 of 1901).

ON AN OCTAGONAL PILLAR IN THE SOUTH-WEST CORNER OF THE COURT-YARD OF THE SAME TEMPLE.

Published in *Epigraphia Indica*, Vol. IX, p. 19.

## No. 288.

(A.R. No. 104 of 1901).

ON A SLAB SET UP IN THE COURT-YARD OF THE SAME TEMPLE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಾಯೇ ನಮಃ [\*] ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚ್ಛಂಭಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [\*] ತ್ಸ-
- 2 ಯಿಲೋಕ್ಯನಗರಾಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭೇವೇ [\*\*] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ[\*]ಜಯಾಭ್ಯುದಯ
- 3 ಶಕವರುಷ ೧೨೫೧ ಸಂ . ಕೇಲಕಸಂವತ್ಸರದ ಆಶ್ವಿನ್ ಸುಧ ೧ ಅದಿವಾರದಲು ಶ್ರೀ-
- 4 ಮಂ(೦)ನ್ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಅರಿರಾಯವಿಭುಡ ಬಾಷೆಗೆತಪ್ಪುವರಾಯ-
- 5 ರಗಂಡ ಪೂರ್ವ ಪಶ್ಚಿಮ ಉತ್ತರ ದಕ್ಷಿಣ ನಾಲ್ಕು ಚತುಸಮುದ್ರಾಧಿಪತಿ ಶ್ರೀನೀರಪ್ರತಾಪ ದೇ-
- 6 ವರಾಯಮಹಾರಾಯರು ಸಕಳಸಾಂಬ್ರಾಹ್ಮಣವನು ಯೇಕಭತ)ನಿಂ ಆಳುವೆ ಕಾಲದಳ್ಳಿ
- 7 ಆ ದೇವರಾಯಮಹಾರಾಯರ ನಿಗೂಪದಿಂ [ನರ]ಸಿಂಹ್ಯನಡೆಯರು ಬಾರಕೂ-
- 8 ರರಾಜ್ಯವನು ಪ್ರತಿಪಾಲಿಸು ಕಾಲದಲಿ ಒ[ದೆ]ನೂರು . . . ದದೇವರ ಬೀಡು ದೇವ . . . ಕೆ ಬಾ-
- 9 ಳು ಚತ್ರವಳಯ ದತ್ತಿಕಲ್ಪಕಳಯ ಬಾಳನು ನೀರಭದ್ರದೇವರ ಮೂಡಿ . . . . .
- 10 . . . ದ್ಯರು ಹದಿನೆಲೊಕ್ಕಲು ಬ್ರಾಹ್ಮಣಗೆ ನಾಯರು ಮೂಲವಾಗಿ . . . . .
- 11 ಮ[ನೆ]ಯ ವಿವರ ಪಡುವಣ ಕೋಡಿನ ಮಧ್ಯದಿಂದ ತೆಂಕಲು . . . . . ಯಿಂದ ಪ-
- 12 ಡುವಲು ತೆಂಕಲು ದತ್ತಿಕಲ್ಪಿಂದ ಬಡಗಲ . . . ನ ಲಿಗರ ತೆಂಕ . . . . . ನ
- 13 ಕಲ್ಪಿಂದ ತೆಂಕಲು ಯಿಂತೀ ಚತುಸೀಮೆ ಒಳಗುಳೆ ಬಾಳನು ಕ್ಕೇಸಬಾಹಿರಿಯ .
- 14 ಡಣ [ನೀ]ಣಿಯಿಂದ ಬ ಎಂ ಲೈದ ಮೂ ೧೦ ಕ್ಕೆ [ಹು]ಡೆ ಸಿಘಳಬಾಹಿರಿಯಿಂದ ಬ
- 15 ಎಂ ಲೈದ [ಮೂ] ೧೦ ಕ್ಕೆ ಅಕ್ಕಿ ಸಲೆ ನಾರಣಬಾಹಿರಿಯಿಂದ ಬ ಎಂ ಲೈದ ಮೂ ೧೦
- 16 ಗೂಂದ ಬಾಹಿರಿಗೆ ಬ ಎಂ ಲೈದ ಮೂ ೧೦ ಸಾವಂತ್ರಿಘಳಗೆ ಬ ಎಂ ಲೈದ ಮೂ ೧೦
- 17 ಕೊರಳ ಕೆಮೆ ಬಾಹಿಯರ ಬ ಎಂ ಲೈದ ಮೂ ೧೦ ಮೂಡಮನೆಯ ಅಣಬಾಹಿರಿಗೆ
- 18 ಬಳ ಎಂ ಮೂ ೧೦ ಯಿಂದ್ರಾಣಿ ಬಾಧ್ಯಮರಿನಾಯನಿಂದ ಬ ಎಂ ಲೈದ ಮೂ ೧೦
- 19 ತುರ[ಬಿ]ನಗುಂಣ್ಯಂಣಿಸಿಂದ ಬ ಎಂ ಲೈದ ಮೂ ೧೦ ರಾಮವಿಷ್ಣು ಗೋಯಿಂದಗೆ
- 20 ಬಾಳೆರಡು ಬ ಎಂ ಲೈದ ಮೂ ೨೦ ಕ್ರಿಸ್ಣ ಮಟ್ಟಿನಾಯನಿಂದ ಬ ಎಂ ಲೈದ ಮೂ ೧೦[ತು]ರು-
- 21 ಜಿನ ರಾಮ ತುರುಬಿನ ಸಿವ ತುರುಬಿನ ಉಂಣ್ಯಂಣ ಅಂತು . . . . . ತಾಳರ-
- 22 ಡು ಬ ಎಂ ಲೈದ ಮೂ ೨೦ ರಾಮಬಾಹಿರಿ ಅಣಗೆ ಬಾಳು ಅಕ್ಕಿ ಬ ಎಂ ಲೈದ ಮೂ ೫ ಸೋನಂ-
- 23 ಣ ಬಾಹಿರಿಯ ಮಳಗೆ ಬಾಳು ಅಕ್ಕಿ ಬ ಎಂ ಲೈದ ಮೂ ೫ ಸಿನಬಾಹಿರಿಯ ಉಂಣ್ಯಂಣ-
- 24 ಗೆ ಬಾಳು ಅಕ್ಕಿ ಬ ಎಂ ಲೈದ ಮೂ ೫ ಗುರು ಮಾಣರಾಮಂಗೆ ಬಾಳು ಅಕ್ಕಿ ಬ ಎಂ ಲೈದ ಮೂ
- 25 ೫ . . . ನಾರಣಗೆ ಬ ಎಂ ಲೈದ ಮೂ ೧೦ ವಿಷ್ಣು ಬಾಹಿರಿಯ ಮಗ ಗೋಯಿಂದಗೆ ಬ
- 26 ಎಂ ಲೈದ ಮೂ ೧೦ ಯಿ ಹದಿನೆಲೊಕ್ಕಲು ಬ್ರಾಹ್ಮಣರು ನಾಯರು ಮೂಲವಾಗಿ ಕೊಂಡ ವೀರಭ-
- 27 ದ್ರದೇವರ ದೇವಸ್ವನನೂ ಬರು ಕಾಲಕಾಲಕ್ಕೆ ಅಕ್ಕಿ ಬ ಎಂ ಲೈದ ಮೂ ೬೦ . ಅಕ್ಕಿ ನಡಸ[ಬ]-
- 28 ಹರು ವೀರಭದ್ರದೇವರ ಪಾದಮೂಲಿ ಸಂತಾದಿಗೆ ತತ್ತು ಬಹರು ಯಿ ಹದಿನೆ-[ಳು\*] ಬ್ರಾಹ್ಮ-
- 29 ರಿಗೆ ಯೆರಡು ಬಾಳದ ನಾಡ ವರಿಷಸೇರಿ ಬ . ಎ ಗೆ ಅಕ್ಕಿ ಮೂ . . . ಲೆಖದ . . . ಮೂಲ .
- 30 ನೆರೆಯ ಸಲ್ಲದು ನ[ಮ್] ಮುಡಿದಕ್ಕೆ ಹಾ . . . . .
- 31<sup>1</sup> ಲ್ಲದು ಅಕ್ಕಿ ಮೂ ೫ ವ್ರತ್ತಿಯು . . . . . ಸರ್ವಮಾನ್ಯವಾಗಿ . . . . .

## No. 289.

(A.R. No. 105 of 1901).

ON AN OCTAGONAL PILLAR IN FRONT OF RAGHAVENDRABHATTA'S HOUSE

IN THE SAME VILLAGE.

Published in *Epigraphia Indica*, Vol. IX, p. 19.<sup>1</sup> The next seven lines are completely damaged.

- 21 ಹ ಮಾಡಿವಲ್ಲಿ ಅಣಪ್ರವೋಡೆಯರ ನಿರೂಪದಿಂ ಸಿಂಗರಸೆ-
- 22 ವೋಡೆಯರು ಕೊಟದು ಸಗುರಿಯ ಅಧಿವಾಸವೊಳಗೆ
- 23 ಕೊಡುವ ಶಗುರಿಯ ವೈಕದಿಂಬಂಜಾ ನೋಡಿಯರಾಮ-
- 24 ಕುಂಜತವನು ಮುಲವಾಗಿ ದೇವರಿಗೆ ಮುಲವಾಗಿ ಕೊಟ ಬಾ-
- 25 ಳು ಕಂಬಳ ಗದೆ ಕೊಯಿಲ್ಲು ಹದಿನಾರು ಅಲ್ಲಿಂದ ತಂಕ
- 26 ಪಡುವಗಾಳ ಗದೆ ವೊಂದಕೆ ಕೊಯಿಲು ಹತ್ತು ಆ ತಂಕ
- 27 ಮೇಲೆ ಬಾಗಿಲಗದೆ ವೊಂದಕೆ ಅವ್ವೆ ಯರತಕೆ ಕೊಯಿಲು ಹ-
- 28 ದಿನಾಗು ಆ ತಂಕಮೇಲೆ ಹಳಗಲು ಯರಡು ಅಮೇಲೆ ಮನೆ ಅಲ್ಲಿಂ
- 29 ತಂಕ ಕಾತು ಸಹವಾಗಿ ಯೊ ಬಾಳ ಸಿದೆಯ ವೈಕದಿಂ ಮೊ-
- 30 ದಲಕುಳದೆ ಸಿದ್ಧೆಯದ ಮೊದಲು ತಾರಕೊರಕೆ ವೊಂಬತ್ತು
- 31 ಹಣವಿಗೆ ಬಹ ಸಿದ್ಧೆಯ ಸರ್ವಮಾನ್ಯವಾಗಿ ಆಕರಂ
- 32 ನ್ಯಾಯ ಆನಯಕನಿಲ್ಲದೆ ನಡದು ಬಹದು ಕಾಟಿ ಹತ್ತು ಹೊ-
- 33 ಂನ್ನು ಅಕ್ಷರವಲ್ಲು ಹತ್ತು ಕೊಂಣು ಮೇಲಾದ ಹೊಂನ್ನಿಗೆ
- 34 ಶಗುರಿಯ ಮದ್ಯೆಸ್ತನು ದೇವರಿಗೆ ಆ ರೊ[ಕ್ಯ]ಲಲ್ಲಿ ಯರಡು
- 35 ಹೊಂನು ಕಾಲಕಾಲಕ್ಕೆ ಅಪ್ಪಿಸಿಕೊಟು ಬಹನು ಉಭಿ
- 36 ಯಂ ಹಂನರಡು ಕೊಂನು ಅಕ್ಷರವೆಲು ಕಾಟಿ ಗದ್ಯಣ ಹಂ-
- 37 ನೆರಡು ಹೊಂನು ಸೆಹಿರಂಣೋದಕದಾನಧಾರಾಪುರ್ವ-
- 38 ಕವಾಗಿ ಅಚಂದ್ರಕರ್ಪಸ್ತೆಯಿಯಾಗಿ ಶ್ರೀಕುಪ್ಪೆ ದೇವರ ಅ-
- 39 ಮುತ್ರಪಡಿ ನಂದಾದೊಪ್ಪಿಗೆ ಅಗಿ ನಡದು ಬಹಂತಾಗಿ ಸಿಂ-
- 40 ಗರಸರು ಧಾರೆಯ ನೆರದು ಕೊಟದು[\*] ಯೊ ಬಾಳ ಜನನಿಗ-
- 41 ಳು ಮದ್ಯೆಸ್ತನು ಕಾಲಕಾಲಕೆ ನಡಸಿ ಬಾಹಿರಿ ಎಂದು ಸಿಂ-
- 42 ಗರಸರು ತಂನು ಸ್ವರೂಪನುಡಬಟು ವೊಡವಟು ಕೊ-
- 43 ಟ ಧರ್ಮಶಾಸನಪಟಿ [\*] ಯೊ ಧರ್ಮವನು ಅಳಿಸಿದವರಿಗೆ
- 44 ವಾರಣಾಶಿಯಲು ಸೆಹಸ್ರಕಪಿಲೆ ಕಾವಿರಬ್ರಂಹಣರ [ತ]-
- 45 ನು ವೆಧಿಸ್ತ ದೋಷವಲಿ ಹೋಹರು [\*] ಅಣಪ್ರವೋಡೆಯರ
- 46 ವೋಪ್ರ ಕರುಣಿಕ ಪುರುಷೋತ್ತಮ ಬರಹ ಮುಡಿಲ ನಿಡುಂ-
- 47 ಬೂರವರ ಗ್ರಾಮದವರ ವೊಪ್ಪು || ಸ್ವದತ್ತಂ ಪರದತ್ತಂ ವಾ
- 48 ಯೋ ಹರೇತ ವಸುಂಧರ [\*] ಶ್ವಸ್ತ್ರವುಷಸಹಸ್ರಾಣಿ ಪಿಷ್ಕ-
- 49 ಯಾಂ ಚತುರ್ಯೇ ಕ್ರಮಿಃ || ದಾನವಾಲನಯೋರ್ಮಧ್ಯೇ ಪಾ-
- 50 ಲನಂ ಶ್ರಿಯಂ ಉಚ್ಯತೇ [\*] ದಾನವಾದಾಯ ಸ್ವರ್ಗಮಾಪ್ನೋ-
- 51 ತಿ ಪಾಲನಾದಚ್ಚ ತಂ ಪದಂ [||\*] ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ||

No. 297.

(A.R. No. 110 of 1901).

ON ANOTHER SLAB IN THE SAME PLACE.

- 1 ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ[\*]ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಬಿ(ಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [\*] ತ್ರೈಲೋಕ್ಯನಗರಾರಂಭ-  
[ಮೂ]-
- 2 ಲಸ್ತಂಭಾಯ ಶಂ[\*]ಭವೇ ||[\*] ಹರೇ[ವಿ]ಫಲಾನವರಾಹಶ್ಯ ದಾಖ್ಯಾದಂಡ ಸೆ ಪಾತ ವಃ ಹೇಮಾ-  
ದ್ರಿಕಲಶಾ ಯತ್ರ ಧಾ[ತ್ರಿ\*]
- 3 ಭಕ್ತಿಯಂ ಧದೌ ||[\*]ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ[||\*]ಜಯಾಭ್ಯುದ್ಧಿಯ ಶಾಲಿವಾಹನ ಶಕವರುಷ ಸಾ ೧೫೩೬  
ಯ ಪ್ರಮಾವಿ ಸಂವತ್ಸ್ರ]-
- 4 ರವ ಸ್ವಶಾಖ ಉ ೧೦ ಲೂ | ಶ್ರೀಮದ್ರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ ಶ್ರೀವೀರವೆಂಕಟ-  
ಚಕ್ರಿದೇವ ಮಹಾ[ರಾ]-

- 5 ಯರೂ ಪೆನುಗುಂಡೆಯಲ್ಲಿ ಸಿಹ್ಯಾಸನಸ್ಥರಾಗಿ ಸ[ಕ\*]ಲ ರಾ ಸ್ಯವನೂ ಪ್ರತಿಪಾಶಿಸುತ್ತಾ ಯಿದ್ದ ಕಾಲ-  
ದಲ್ಲಿ ಅವರ ಆ[ಗ್ನಾ]ಧಾರಕರಾದ
- 6 ಕೆಳದಿ ವೆಂಕ[ಟ\*]ಪ್ಪನಾಯಕರೂ ತುಳುರಾಜ್ಯ ವೆ.ಲೆರಾಜ್ಯವನೂ ಸದ್ಧರ್ಮದಿಂದ ಆಳುವ ಕಾ[ಲ\*]-  
ದಲ್ಲಿ ಶ್ರೀಮತ್ಪರಮಹಂಸಪರಿವ್ರಾ-
- 7 ಜಕಾಚಾರ್ಯವರೈ ಪದವಾ[ಕ್ಯ\*]ಪ್ರಮಾಣ[ಗ್ನಾ]ರಾದ ಶ್ರೀಮದ್ವೈಷ್ಣವ ಸಿದ್ಧಾಂತ[ತ\*] ಪ್ರತಿಷ್ಠಾಪ-  
ನಾಚಾರ್ಯರಾದ ಶ್ರೀಹಯಗ್ರೀವದೇವರ ದಿವ್ಯ-
- 8 ಸಾದಸಮ್ರಾಜ್ಯರಾಧಕರಾದ ಶ್ರೀಮದ್ರಾಜರಾಜತೀರ್ಥಶ್ರೀಪಾದಂಗಳ ಕರಕಮಲಸಂಜಾತರಾದ ಶ್ರೀಮ[ದ್ವೀ]-  
ದವೇದ್ಯತೀರ್ಥ [ಫ\*] ಶ್ರೀಪಾದಂಗಳು
- 9 ತಂ[ಮ] ಪೂಜಾಪರಿ[ಯಾ\*]ಯದಲ್ಲಿ ಉಡುಪಿನ ಶ್ರೀಕೃಷ್ಣದೇವರ ಮಠಲೂ ಮೊದಲೆ ಮರಗಲಸವಾಗಿ  
ಯಿರಲಾಗಿ | ಶ್ರೀಕೃಷ್ಣದೇವರ-
- 10 ನೂ ಹೊರ ಮಂಟಪಕೆ ಬಿಜಿವಾಡಿಸಿ ಅಲ್ಲಿಯೂ ದೇವರಪೂಜೆಯನೂ ಸಾಂಗವಾಗಿ ನಡಸುತಲೆ ದೇವರ  
ಗರ್ಭಗಾರಮುಂ-
- 11 ದಣ ಮಠವನೂ ಶಿಲಾಮಯವ ಮಾಡಿಸಿ ಆಮೇಲೆ ಎರಡನೆಯಾಗಿ ತಾಂಬ್ರದ ಹೊದಕೆಯನೂ ಮಾಡಿಸಿ  
ಆಮೇ[ಲೆ]
- 12 ಕಲಶಸ್ಥಾಪನೆಯನೂ ಮಾಡಿಸಿ | ಕೆಳದಿ ವೆಂಕಟಪ್ಪನಾಯಕರ ಮುದ್ರೆಯಾಗಿ ಚಿನ್ನ ಭಂಡಾರದ ವೋಬ-  
ರಸೆಯಗಳ ಮ-
- 13 ಕ್ಕಳು ರಾಮಕೃಷ್ಣ ಪುನೊಡೆಯರೂ ಬಾರಕೂರ ಸಿಂಹಸನವನಾಳುತ್ತಂ ಯೊಹ ಸಮಯದಲ್ಲಿ ಅವರ  
ಅನುಮತಿಯಿ[ಂ]-
- 14 ದ ತಥಾತಿಥಿಯಲ್ಲಿ ವಿದ್ಯೇಶ್ವರಪ್ರಕಾರದಿಂದ ಶ್ರೀಕೃಷ್ಣದೇವರನೂ ಪುನಃ ಪ್ರತಿಷ್ಠೆಯನೂ ಮಾಡಿದ  
ಕಾಲದಲ್ಲಿ | ವೆಂಕಟಪತಿದೇವ-
- 15 [ಮ\*]ಹಾ[ರಾ\*]ಯೆರ ನಿರೂಪದಿಂದ ಕೆಳದಿಯ ವೆಂಕಟಪ್ಪನಾಯಕರೂ ಶ್ರೀ ಕೃಷ್ಣದೇವರ ಅಮೃತ-  
ಪಡಿ ನಂದಾದಿಪಕ್ಕೆ ಬಾರಕೂರ[ರಾ]-
- 16 ಜ್ಯಕ್ಕೆ ಸಲುವ ನಾಲ್ವತ್ತನಾಡೊಳಗಣ ಕೆಳಗಣ ಹೊವಿನಕರೆ ಗ್ರಾಮವನೂ ತತ್ಸಂವತ್ಸರ ಕಾರ್ತಿಕ ಶು  
ಂಖ ಸೋಮೋಸರಾ[ಗ]-
- 17 ಪುಂಜ್ಯಕಾಲದಲ್ಲಿ ಮುರು[ಗ್ನ]ತ್ವಗನ ಸಂನ್ವಿಧಿಯಲ್ಲಿ ಸಹಿರಂಜ್ಯೋದಕದಾನಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ  
ಬಾರಕೂ[ರ\*] ರಾ[ಜ್ಯ\*]-
- 18 ಕೈ ಸಲುವ ನಾಲ್ವತ್ತನಾಡೊಳಗಣ ಕೆಳಗಣ ಹೊವಿನಕರೆಗ್ರಾಮಕ್ಕೆ ಸಲುವ ಚತುರ್ಸೀಮೆಗೂ ನಾಮನ-  
ಮುದ್ರೆಶಿಲಾ[ಪ್ರ]-
- 19 ತಿಷ್ಠೆಯನೂ ಮಾಡಿಸಿ ಸರ್ವಮಾನ್ಯವಾಗಿ ವಹಿ ಉತ್ತಾರವನೂ ಮಾಡಿಸಿ ತೆಮ್ಮ ಗುರಿಯಾದ ಮನುಷ್ಯರು
- 20 ವ್ಯಾಸಪ್ಪಯ್ಯಗಳನು ಕಳುಹಿಸಿ ಶ್ರೀಕೃಷ್ಣದೇವರ ಮಠದ ಚತುರ್ಸೀಮೆಗೂ ಡಕ್ರ[ಶಂ]ಖದ ಶಲಾ  
ಪ್ರತಿಷ್ಠೆಯನೂ ಮಾಡಿ-
- 21 ಡಿಸಿ ಬರಸಿದ ಧರ್ಮಶಾಸನ | ಶ್ರೀಪ್ರಮಾದಿಸಂ ಮಕರಮಾಸೆ ೪ ಹೇಳಿದ ಮಾಘ ಶು ೧ ಸ್ಥಿರವಾರದಲಿ  
ಶ್ರೀಕೃಷ್ಣ[ದೇ]-
- 22 ಸರ ಹರಿವಾಣ ನೈ[ವೇ\*]ದ್ಯಕ್ಕೆ ವೇದವೇದ್ಯತೀರ್ಥ[ಫ]ಶ್ರೀಪಾದಂಗಳೂ ಮಾಡಿದ ಧರ್ಮದ ವಿವರ | ಬಂ  
ನ್ನಂಜಿದ ಅಧಿವಾಸದೊ[ಳಗ]-
- 23 ಣ ಪಂದೆ ಬೇಟೆಬಯಲಲ್ಲಿ ನಾಶಣಮುಕೆ ಮೂಲದ ಕುಳನಗದೆ ಮೇಲೆ ಕೊಟ ವರಹ ಗ ೧೦೦ ಕೆ ನರುಪ  
೦ ಕೆ ೫೦ ರ ಪೆ .
- 24 ಕೆ ಮುಡೆ ೨೦ ಮತ್ತಂ ಕ್ರಮದಾರೆ ಬಯಲೊಳಗಣ ಬೇಳೆಣ ಕೃಷ್ಣನ ಮೂಲವಬ್ಬಿ, ಎಂಬ ಗದ್ದೆ  
ಕೊಬ್ಬ ವರ .
- 25 ವರ್ಷ ೦ ಕೆ ೫೦ ಹೊಲಕೆ ಮುಡಿ ೫ ಉಭಯಂ ಗ ೧೪೫ ವರಹಕ್ಕೆ ನಡವೆ ಒಡ್ಡಿ ಅಕ್ಕೆ ಮುಡೆ ೨೫ ನೂ  
ಶ್ರೀಕೃಷ್ಣದೇ[ವರ]
- 26 ಮಠವ ಶಿಲಾಮಯವ ಮಾಡುವದಕ್ಕೆ ಹೊರಗೆ ಬಂದ ಪ್ರಸ್ಯಹೊರತಾಗಿ ನಮು ಕಯ್ಯ ಮುಟ್ಟಿಸಿದ  
ದ್ರವ್ಯೆ ಆ . . .

- 27 ಸಹ ಶ್ರೀಕೃಷ್ಣಾಸ್ವಾಸ್ಥ್ಯಾರ್ಥಮಿದಂ ಧಾರೆಯ ನೆರವು ಬರಸಿದ ಧರ್ಮಶಾಸನ | ಶ್ರೀ ಸ್ವದತ್ತಂ ಪರದತ್ತಂ ವಾ  
ಯೋ ಹರೇ[ತ]  
28 ವಸುಂಧರಾ[೦\*] ಸ್ವಪ್ತಿರ್ವರ್ಷಸಹಸ್ರಾಣಿ ವಿಷ್ವಯಾಂ ಜಾಯತೇ ಕ್ರಮಿಃ | ಸ್ವದತ್ತಂ ದ್ಯುಗುಣಂ [ಪು]-  
29 ಣ್ಯಂ ಪರದತ್ತಾನುಪಾಲನಂ ಪರದತ್ತಾಪಹಾರೇಣ ಸ್ವದತ್ತಂ ನಿಷ್ಪಲಂ ಭವೇತ್ | ಎಂಬ ವಚನ[ಗ]-  
30 ಳ ಯುಧಾವಾಗಿ ಯುಧಾ ಧರ್ಮಗಳಿಗೆ ತಪ್ಪದೆ ಧರ್ಮಪ್ರತಿಪಾಲ[ನೆ\*]ಯ ಮಾಡಿ ಧರ್ಮಕೀರ್ತಿಯ  
31 ಮಾಡಿಕೊಳ್ಳ ಕೊಳ್ಳಬೇಕು [1\*] ಮಂಗಳ ಮಹಾಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ |

## No. 298.

(A.R. No. 111 of 1901).

ON THE THIRD SLAB IN THE SAME PLACE.

- 1 1 ಕ್ಯಂ ಬಹ ತೆರು ಕಾಟೆ ಗದ್ಯಾಣ ಯಿಸ್ಪತ್ತಯೇಳು ಹೊಂನ್ನು | . . . . .  
2 [ರು] ಹಣ || ಬಂನಿಜ ಅಧಿವಾಸದಲು ಆ ಉರವರ ಸ-  
3 ಮುಚ್ಚಾಯದೆ ಅಪ್ಪಣೆಯೆಂ ಮೊದಲು [ಮು]ರು ಹಣಕಾ .  
4 ರ ಯೆರಡು ಕ್ರಮಧಾರಕ್ಕಳ ಶತ್ರಿಅಕ್ಕಳ ಅಪ್ಪಣೆಯೆ ನೊದಲು ಆ-  
5 [ರು] ಹೊಂನು ಅರುಹಣ ತಾರ ಹದಿನಾಲ್ಕು ಉಭಯೆ ಬಂನಿ-  
6 ಜ ಅಧಿವಾಸದಲಿ ಯೆರಡು ಹೊಂನ್ನು ಯಿಸ್ಪಣವಿಗೆ ಬಹ . . . .  
7 ಕಾಟೆ ಗದ್ಯಾಣ ನಾಲ್ಕತ್ತಯೆದೊ ಉಭಯೆಂ ಶಿವಳಯೆ ಗ್ರಾ-  
8 ಮದಿಂದೆ ಅಧಿವಾಸ ಯೆರಡಕ್ಕಂ ಮೊದಲು ಕಾಟೆ ಗದ್ಯಾಣ ಅಯಿದು  
9 ಹೊಂನ್ನು ತಾರ ಯೆರಡಕ್ಕಂ ಬಹ ತೆರು ಗದ್ಯಾಣ ಯಿಸ್ಪತ್ತಯೆರ-  
10 ಡು ಹೊಂನ್ನು ಅರುಕಣ || ಪಡುವಭೆಗೆ ಕೊಟೆ ಉರ ಅಧಿವಾಸದ[ಲ್ಲಿ]-  
11 ಂ ತೆಂಕಣ ಕರ್ಕಬಕವನ ಅಪ್ಪಣೆಯೆ ಮೊದಲು ಕಾಟೆ ಗದ್ಯಾಣವ-  
12 ರುಹಣ ತಾರ ಅರು ತುಮೆಕಾರಕ್ಕಳ ಅಪ್ಪಣಮೆಂ ನಾಲ್ಕುಹಣಉ ತಾರಯಾಕತ್ತೆ ಉಭ-  
13 ಯೆಂ ಪಡುವಭೆಗೆಯೆಲು ಕಾಟೆ ಗದ್ಯಾಣವೊಂದೆಕಂ ಬಹ ತೆರು ಗದ್ಯಾ[ಣ]  
14 ಯಿಸ್ಪತ್ತೆಳು ಹೊಂನು ಯಿಸ್ಪಣ ಅಂತ್ತು ಶಿವಳಯೆ ಪಡುವ ಬಾಗೆಯೆಂ  
15 ತೆರುವ ತೆನಲು ಪ್ರತೆನೊತ್ತರುಷೆಯೆ ವಿವ್ಯವೊಂದ ತ್ವಿರ್ಧಶ್ರೀಸಾದಂಗಳೆ  
16 ಮೊದಲಾದ ಎಂಟು ಉತ್ತರುಷೆಯೆರು ಆರಾಧಿಸುವಂಥಾ ಉಡುಪಿವ  
17 ಶ್ರೀಕೃಷ್ಣದೇವರ ನಂದಾದಿಪ್ತಿಗೆ ಸರ್ವಮಾನ್ಯವಾಗಿ ಕೊಟದು ಬಾಕಾರ ಕಾಟೆ ಗದ್ಯಾ-  
18 ಣ ಹೊಂನು ೧೦೦ ಅಕ್ಷರದಲು ಹೊಂನು ನೂರು[1\*] ಯಿ ಹೊಂನಿನವೊಳಗೆ  
19 ಉಡುಪಿನ ಮಹಾದೇವರಿಗೆ ವೊಂದು ನಂದಾವಿವಿಗಿಯನು ನಡೆಯಿಸಿ ಬ -  
20 ಹದು[1\*] ಯಿ ಹೊಂನ ತೆರುವ ಬಾಳಗೆ ಚತುಸ್ಸಮೆವೊಳಗುಳ ನಿಧಿನಿಕ್ಷೇ-  
21 ಪಜಲಪಾಪಾಣಅಕ್ಷಿಣೆಆಗಮಿ(ಸಿ)ಸಿದ್ಧಸಾಧ್ಯ ಅಷ್ಟಭೋಗತೇಜನಾಮ್ಯ-  
22 ಸಹಿತವಾಗಿ ಸರ್ವಮಾನ್ಯವಾಗಿ ಆಚಂದ್ರಾರ್ಕಸ್ಥಾಯಿಯಾಗಿ ನಡೆ[ಯಿ]-  
23 ಸಿ ಬಹದು ಯೆಂದು ರಾಯರು ಮಾಡಿದ ಧರ್ಮಕ್ಕೆ ಬರಸಿದ ಸಿಲಾಶಾಸ-  
24 ನ [1\*] ಯಿ ಧರ್ಮಕ್ಕೆ ಆರೊಬ್ಬರು ತಪ್ಪಬಾರದು ತಪ್ಪಿದವರಿಗೆ ವಾರಣಾ-  
25 ಸಿಯಲಿ ಅಯಿನ್ಹರಯೆಂಟು ಕಪಿಲೆ ಕೊಂಡೆ ದೋಷದಲ್ಲಿ ಹೋಹ-  
26 ರು || ಸ್ವದತ್ತಂ ಪರದತ್ತಂ ವಾ ಬ್ರಂಹ್ಮ ಉತ್ತಿ ಹರೇತ ಯಃ[1\*] ಶಪ್ತಿ ವರುಷ-  
27 ಸಹಸ್ರಾಣಿ ವಿಷ್ವಯಾಂ ಜಾಯತೇ ಕ್ರಮಿಃ || ದಾನಪಾಲನಯೋ-  
28 ರ್ವಧ್ಯೇ ಪಾಲನಂ ಶ್ರಯೆ ಉಚ್ಯತೇ[1\*] ದಾನಾ ತ್ರಗ್ಗವಾಪ್ನೋತಿ ಪಾಲನಾ-  
29 ದಚ್ಯುತಂ ಪದಂ || ಶ್ರೀಹರಿಹರರಾಯರ ಕಯ್ಯಲು ಮಾಡಿದ  
30 ಧರ್ಮ ಶ್ರೀವೀರಹರಿಹರರಾಯೆಗೆ ವೊಪು ಶ್ರೀವಿರುಪಕ್ಷದೇವರು  
31 ಶಿವಳಯೆ ಮಾಡಿಲ್ಲವರು ನಿಡುಂಬೂರ ಗ್ರಾಮದ ವೊಪು  
32 ಉಡುಪಿನ ಶ್ರೀಮಹಾದೇವರು ಸಗುರಿಯ ಕುಂಜಿತವನ ನ-

<sup>1</sup> The foregoing portion of this inscription is missing.



- 33 ಡುವಂತಿ ಅ[ನ]ವರತ ದೇವಳಯದೇವರು ಬಂನಿಂಜಿದ ಅಧಿವಾಸ-  
 34 ದ ಜನನಿಗಳ ವೊಪ್ಪು ತಾಳೆಕುಡೆದೇವರು ಕೊಡಲುರ ಜನನಿಗಳ ವ್ರೇ-  
 35 ಪ್ಪು ಕಾನಡ ಶಂಕ್ರನಾರಾಯಣದೇವರ ವೊಪ್ಪು ಮಂಗಳ ಮಹಾ-  
 36 ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ "

## No. 299.

(A.R. No. 112 of 1901).

ON THE FOURTHSLAB IN THE SAME PLACE.

- 1 ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [||\*] ಗಣಾಧಿಪತಃ(ಂ) ನಾಮಾಃ [||\*] ಪಾಂತು ಒ ಜಲದೇವ್ಯನಾಃ ಶಂಕರಾಚ್ಯಾಘಾತ-  
ಕರ್ಕಶಾಃ [||\*] ತ್ರಯಿಲೋಕ್ಯಮೆಂಟಪಸ್ತಂಭಾಃ
- 2 ಶ್ವತ್ವಾರೋ ಹರಿಬಾಹವಃ [||\*] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [||\*] ಯಾಭ್ಯುದಯ ಶಕವರಶ ಸಾವಿರದ ಮುನುಷಹದಿನೇ-  
ಳನೆಯ ಭವ ಸಂವಚ್ಚರದ ವಯಿಕಕ ಸು-
- 3 ಧ ಪಾಡ್ಯ ಗುರುವರದಲು ಶ್ರೀಮಹಾರಾಜಾಧಿಪಾಃ ಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಹರಿಹರಮಹಾರಾಯರು ವಿಜ-  
ಯನಗರದಲು
- 4 ಸಕಲರಾಜ್ಯವನು ಪರಿಪಾಲಿಸುವ ಕಾಲದಲು ಆ ಮಹಾರಾಯರ ಆಜ್ಞೆಯಿಂದ ಹೆಗ್ಗಡೆ ಶಂಕರಸರು  
ಬಾರಕೂರರಾಜ್ಯವನುಳ್ಳವ ಕಾ-
- 5 ಲದಲಿ ಶಿವಳಯ ಮೂಡೆಲ ನಿಡುಂಬುರ ಗ್ರಾಮದ ಮಧ್ಯದ ಉಡುಪಿನ ಸ್ಥಾನದ ಶ್ರೀಕೃಷ್ಣದೇವರಿಗೆ  
ನಡವ ಆಮೃತಪಡಿನಂದಾದಿ-
- 6 ಪ್ತಿಗೆ ಮೂಲವಾಗಿ ಕೊಂಡು ಬಾಳುವ ಗದೆಗಳ ವಿನರ ಶಿವಳಯ ಗ್ರಾಮದ ಚಗುರಿಯ ಆದಿವಾಸದಲು  
ಕುಂಜಾತ್ಮಬೆಟ್ಟಿನ ಪಡುವಬಯ-
- 7 ಲಲು ಕಲಸಂಕಟಿಂದ ಬಡಗಲೂ ಮುಕ್ಯೋಣೆಂಬ ಗದ್ದೆ ೧ ಕೊಯಿಲು ಹಂನೇರಡು ಅದಟಿಂದ ಬಡಗ  
ಪಡುವಲು ಕುಕಿಯಗದ್ದೆ-
- 8 ಗಳು ೨ ಕೊಯಿಲು ಯಿಪ್ಪತ್ತಯೆರಡು ಅದಟಿಂದ ಬಡಗಲು ಮುನೆಯ ಗದೆಗಳು ೨ ಕೊಯಿಲು ಯೆಂಟು  
ಅದಟಿಂದ ಬ-
- 9 ಡಗಲು ಸಾಲಬಳಯ ಕಲ್ಲಾಯ ಗದ್ದೆ ೧ ಕೊಯಿಲು ಯೆಂಟು ಅದಟಿಂದ ಮುಡಲು ಶಂಕರನಾರಾಯಣ  
ನಡುವಂತಿಲನ ಬಡಗ
- 10 ಬಯಲಲೂ ಕೊಳಕೆಯೆಗದ ೧ ಕೊಯಿಲು ಹಂನೇರಡು ಅದಟಿಂದ ಮೂಡಲು ಭಟಸೋಮಾಚ್ಯರ ಮನೆಯ  
ಬಡಗ ಬಯ-
- 11 ಲಲು ಬಡಗ ಬಳಯಲಿ ಹಿ[ರಿ]ಯ ಗದ್ದೆ ೧ ಕೊಯಿಲು ಹದಿನಾಳು [ಆ]ದಟಿಂದ ಪಡುವಲು ಬಳಯೆಂಬ  
ಗದ್ದೆ ೧ ಕೊಯಿಲು ಹ-
- 12 ತು [ಆ]ದಟಿಂದ ತೆಂಕಲು ಬಾಗಿಲ ಗದ್ದೆ ೧ ಕೊಯಿಲು ಯೆಂಟು [ಆ]ದಟಿಂದ ಮೇಲಣ ಹಾಳು ೧ ಕೊ-  
ಯಿಲು ವೊಂದು ಮನತಾಳು ಕ-
- 13 ಣನು ಹೊಡಿ ಕಾಡು ಸಹಿತ ದೇವರ ಮೂಲ || ಬಂನಿಂಜಿದ ಅಧಿವಾಸದ ಬಯಲ ಒಳಗೆ ಶ್ರೀಕೃಷ್ಣದೇವರ  
ಮೂಲದ ಬದ್ದಬಾಳನ ವಿನ-
- 14 ರ ತೆಂಕಬಡಗ ಕೋರ ಹೆಧಾರಿಯಿಂದ ಮೂಡಲು ಗುಡ್ಡೆಯ ಗದೆ ೧ [ಕು]ಯಿಲು ೧ ನಯೆಕ ಬಳು ೧  
ಕೊಯಿಲ್ಲು ೪ ಹೊಯಿಗಯ ಗದ್ದೆ [೧]
- 15 ಕೊಯಿಲ್ಲು ೧ ಹೆಧಾರಿಯಿಂದ ಪಡುವಲು ಹಿರಿಯ ಗದ್ದೆ ೧ ಕೊಯಿಲ್ಲು ೧ ಅದಟಿಂದ ಬಡಗ[ಲು] ಬಳು-  
ಯ ಕಂಡ ೧ ಕೊಯಿಲು [೪] ಆ-
- 16 ದೆಟ ಬಡಗಣ ಕಲಂಬುಳಯೆಂಬ ಗದ್ದೆ ೧ ಕೊಯಿಲು ೧೦ ಕುದುರೆತಕಂಡ ೧ ಕೊಯಿಲು ೪ ಅದಟಿಂದ  
ಪಡುವಲು ಕುದು-
- 17 ರಕಂಡಗಳು ೩ ಕೊಯಿಲು ೧ ಸಿತಿಂಬಳು ೧ ಕೊಯಿಲು ೫ ಕಂಡಕಯೆಂಬ ಗದ್ದೆ ೧ ಕೊಯಿಲು ೩  
ತೆಂಕಣ ಕೊಂಕ ೧ ಕೊಯಿ-
- 18 ಲು ೬ ನಡುವಣಕಯ್ಯಲೆಯೆಂಬ ಗದೆ ೧ ಕೊಯಿಲು ೪ ಬಡಗಣ ಕಯ್ಯಲೆಯಾರು ೧ ಕೊಯಿಲು ೩  
ಅದಟಿಂದ [ಪ]ಡುವಕಯ್ಯ-

- 19 ಲೆಯಾರು ೧ ಹಾಳು ೧ ಅಂತ್ರು ೨ ಕೊಯಿಲು ೧೦ ಗುಂಡಿಲದೆ ಪದಿಲದೊಳಗ ಮೂಡಣ ಕಡೆಯ ಬಳಿ  
೧ ಕೊಯಿಲು ೪ ತೆಂಗಿನಕಟು ಸಹ
- 20 ಅಗಡಿಯಿಂದ ಪಡವಲು ಪ್ರೋಳುಗಿಯ ಗದೆ ೧ ಕೊಯಿಲು ೫ ಅಡೆಂದ ಪಡುವ ಪಟಿಲಯೆಂಬ ಗದೆ ೧  
ಕೊಯಿಲು ೧ ಹಿರಿಯಪಟಿಲ
- 21 ಯೆಂಬ ಗದೆ ೧ ಕೊಯಿಲು ೧೬ ಹಿರಿಯಪಟಿಲದ ಮೂಡಣ ಕೊಂಕೆಯೆಂಬ ಗದೆ ೧ ಕೊಯಿಲು ೫  
ಹಿರಿಯಪಟಿಲದ ಬಡಗಣ ಹಾ-
- 22 ಳ ೧ ಕೊಯಿಲು ೩ ಅಡೆ ಬಡಗಣ ಕಟ್ಟು ಸಹ ಮೂಡಣ ಬಳಯ ಕಟ್ಟಿಂದ ಪಡುವಲು ತೆಂಗಿನ ಕಟ್ಟು  
೪ ಅಡೆಂದ ಪಡುವಲು
- 23 ಯೊಶ್ವರಪಟಿಲ ಯೆಂಬ ಗದೆ ೧ ಕೊಯಿಲು ೧ ಹೆಬಾರರಿಂದ ಕೊಂಡ ಕೋಡಿಯ ಗದ್ದೆ ೧ ಕೊಯಿಲು ೧  
ಅಂತ್ರುಮೂರ್ಕಿಯೆಂಬ ಗದೆ
- 24 ೧ ಕೊಯಿಲು ೫ ಅಡೆಂದ ಬಡಗ ಪಡುವಲು ಮೂರ್ಕಿಯಲ್ಲಿ ನೆಂಗಾಸೆಯೆಂಬ ಗದ್ದೆ ೧ ಹಿರಿಯಗದೆ ೧  
ಅಂತು ಗದೆ ೨ ಕೊ-
- 25 ಯಿಲು ೧೦ ಅಡೆಂದ ಬಡಗ ಮೂಡಲು ಕೊಡುಂಕುರಳುಪಾಲಿ ತೆಂಗಿನತೊಳೆ ಕಣ ಬಾವಿ ೧ ಅಡೆಂದ  
ತೆಂಕಲು ತನ್ನೆಡೆ-
- 26 ಯೆ ಗದೆ ೧ ಅಡೆಂದ ತೆಂಕಣ ಯೆರಡು ಹಾಳು ಅಂತೂ ೩ ಕೊಯಿಲು ೧೦ ಸ್ನೇನಳಯ ಬಯಲಬಳಗೆ  
ಅಧಿಪತಿಯೆಂಬ
- 27 ಗದೆ ೧ ಕೊಯಿಲು ೧ ಕೊಡಲತಬಯಲ ಪಟಿಲದಲ್ಲಿ ಮೂಡಣಕಡೆಯಲ್ಲಿ ಸರೆಯೆಂಬ ಗದ್ದೆ ೧  
ಕೊಯಿಲು ೧೦ ಅಡೆ ಬಡ-
- 28 ಗಲು ಬುದಿವಂತ ಬಳಯೆಂಬ ಗದ್ದೆ ೧ ಕೊಯಿಲು ೬ ಅಡೆ ಬಡಗಣ ಗುಡ್ಡೆಯ ಗದ್ದೆ ೧ ಕೊಯಿಲು ೧೦  
ಅಡೆ ಬಡಗಣ ಅಲು-
- 29 ಡಿಯ ಗದೆ ೧ ಕೊಯಿಲು ೩ ಅಡೆಂದ ಪಡುವಲು ಪ್ರೋಂಕೆಯೆಂಬ ಗದೆ ೨ ಕೊಯಿಲು ೧೦ ಕಟ್ಟು ತೆಂಗಿ-  
ನಮರ ಸಹ ಅಲ್ಲಿಂದ ಬ-
- 30 ಡಗ ಹೋಯಿಗಿಯ ಗದೆ ೧ ಕೊಯಿಲು ೫ ಕಟ್ಟು ತೆಂಗು ಸಹ ಅಡೆ ಬಡಗಣ ಬಜತುಮರು ೩ ಅಣೆ  
ಕೊಯಿಲು ೧೦ ಅಡೆ ಬ-
- 31 ಡಗಣ ಭಟ್ಟರ ಬಳಿ ಯೆರಡು ಅಣಿಕೊಯಿಲು ೧೦ ಅಡೆ ಬಡಗಣ ಮುರಂತುಮರುಯೆಂಬ ಗದೆ ೧  
ಕೊಯಿಲು ೧ ಕುಳಂಬೆಯೆಂಬ
- 32 ಗದೆ ೧ ಕೊಯಿಲು ೧೦ ಅಡೆಂದ ಪಡುವಣ ಹೊಸತುಮರು ೧ ಕೊಯಿಲು ೪ ಪಡುವ ಭಾಗಿಯ ಪೇರೊ-  
ಳಕೆಯಿಬಯಲ ಬಳಗೆ ಮೂಡ ಬ-
- 33 ಳಯಲ್ಲಿ ಕೋಟಿಯ ಗದೆ ೧ ಕೊಯಿಲು ೧ ಅಡೆ ಪಡುವಣ ಬಳಯೆಂಬ ಗದ್ದೆ ೧ ಕೊಯಿಲು ೬ ಅಡೆ  
ಪಡುವಣ ಬುಲಂ[ಧ]ನೆಂ-
- 34 ಬ ಗದೆ ೧ ಕೊಯಿಲು ೧೦ ಅಡೆ ಪಡುವಣ ಅಂವಂಣಬಾಸೆಯೆಂಬ ಗದೆ ೧ ಕೊಯಿಲು ೧೦ ಅಡೆ  
ಪಡುವಣ ಪಿಂ[ಚ]ದ ಗದೆ ೧
- 35 ಕೊಯಿಲು ೧ ಅಡೆ ಬಡಗಣ ಕೋಟಿಯ ಗದೆ ೧ ಕೊಯಿಲು ೧೦ ಕೇಸರಿಕನಡಿಯ ಗದ್ದೆಯಿಂದ  
ಮೂಡಲು ಕೊಡುಂಕುರ ಕೊಡುಂ-
- 36 ಯಿಂದ ಪಡುವಲು ಗದೆ ೬ ಅಯಿದು ಗದೆಯ ಕಟಿನ ತೆಂಗಿನ ಮರ ಸಹ ಶ್ರೀಕೃಷ್ಣ ದೇವರ ಮೂಲ ||  
ಸ್ವಸ್ತಿ ಉಡುಪಿನ ಅಂಗ-
- 37 ಳಿಂದ ಬಡಗ ಶ್ರೀಕೃಷ್ಣ ದೇವರ ಬಾಳಿನ ಚತುಸ್ತೀಮಿಯ ವಿವರ ಬಯಲಿಂದ ಪಡುವಣ ನಿಡುಂಬುರರ  
[ಲ]ತ್ರದ ತಾವಿಂ-
- 38 ದ ಪಚಿನವನ ಗದೆಯಿಂದ ಬಡಗಲು ತೆಂಕಿನ ಮೂಲದಿಂದ ಮೂಡಲು ಉಪ್ಪಳದ ಬಾಹರಿಗಳ ಮೂಲ-  
ದಿಂದ ತೆಂಕಲೂ
- 39 ಯಂತೀ ಚತುಸ್ತೀಮಿಯೊಳಗುಳ ಬಾಹರಿ ಗದೆ ಅಡಕೆಯ ತೋರೆ ತೆಂಗಿನ ಮರ ಹಲಸಮ ಉ ಮನೆಠಲು  
ಕಣ ಬವಿ ತುಂಬನೆ[ಕ]-
- 40 ಲ್ಲ ಸಹ ಶ್ರೀಕೃಷ್ಣ ದೇವರ ಮೂಲ ಉಡುಪಿನ ಬಯಲ ಬಳಗೆ ನಾಯರ ಗದೆ ೧ ಕೊಯಿಲು ೨೦ ಅಡೆ  
ಅಗ್ನಿಯದ ಮೂಲೆಯಲ್ಲಿ

- 41 ಹಾಳು ಒ ಕೊಯಿಲು ಒ ಸಾಲಿಂದೆ ಮೂಡಣ ಹೊಳಗದೆ ಒ ಕೊಯಿಲು ೪ ಅದೆಹಿಂದೆ ಬಡಗಲು ಬುಡಂಬ-  
ನೆಂಬ ಗದೆ ಒ ಕೊಯಿ-
- 42 ಉ ಒ ಮೊಡವಾಲಿಂದೆ ತೆಂಕಣ ಕೊಂಕನೆಂಬ ಗದೆ ಆಚೆ ಒ ಕೊಯಿಲು ೯ ಕೆದಿಲದೆ ಬಯಲ ಒಳಗೆ ಬಳ-  
ಗಳೆಂಬ ಗದೆ ಒ ಕೊಯಿಲು ೬
- 43 ಉಡುಪಿನ ಸನಢೆ ತೆಂಕಲು ತಿನಕಳದೆ ಕೊಮೊಡಿನವನ ಬಗಿಲ ಗದೆಯಿಂದೆ ತೆಂಕಲು ಪಲಡಿಯೆ ಹಳ[ಗ]-  
ಳು ಕೊಲ್ಲಳ-
- 44 ದೆ ಸೊಪದಲು ೩ ಕೊಯಿಲು ೪ ಶ್ರೀಕ್ರಿಸ್ಣ ದೇವರಿಂದೆ ನಿಡುಂಬುರರು ಸನಸಳಯ ಬಯಲ ಒಳಗೆ ಯೆಂಟು  
ಗದೆಗ-
- 45 ಳ ತೆಗದುಕೊಂಡೆ ಆಡಕೆ ದೇವರಿಗೆ ಪ್ರತಿಪಣೆಯೆ ಸಾಡಿಯೆ ಬಯಲಒಳಗೆ ಸರ್ವಮಾನ್ಯವಾಗಿ ದಾರಪೂ-  
ರ್ವಕವಾಗಿ . . . . .
- 46 ಲ ಒ ಕೊಯಿಲು ೯ ಕಂಗಬೆಟಿನಲಿ ರಾಮಕಂಗಿನ ಜನರ್ಪ[ನ] ಕಂಗಿನತನು ಕೊತ ಉ ಅಲಿ ಕಣ ಬವಿ  
ಆಚೆಯೆಕಲು ಸ-
- 47 ಹ ದೇವರೆ ಮೂಲ ಆರ್ಕಳಪೊಡಿನ ಮೊಡಕಡೆಯಲು ಕಂಣಾರಡಿಕೆಯಂಬ ಭಾಳು ಮಜಿಲು ಮಕ್ಕಿ ಮನೆ  
ತಲು ಕಣ ಬಾನಿ-
- 48 ಗಳು ಕೆಣಿ ಹೊಲ ತೆಂಗು ಹಲಸುಮಾಲು ಒಲೆಯೆಮರೆ ಸಹ ತೆರೆತೆಗದು ಆಯಿವತರಲಿ ೩ ಮೂಡೆ ಅಕ್ಕಿ-  
ಗಣಿ ಸಹ ಬುಮಿ
- 49 ದೇವರೆ ಮೂಲ ಬೆಳಕಾಳಯಿ ಆದಿನಾಸೆದಲು ಕಂಣರನೆಂಬವನು ಕೊಟ ಬಾಳ ಚತುಸ್ಸೀಮೆಯ ವಿವರೆ ಕಂ-  
ಡಿ . ಪಡುವಲು
- 50 ಕಂ[ಞ]ಣಬಾಳಂದೆ ಗೊಣಿಂದಕಂಣರನ ಕಡುವಿನ ಬಳಂದೆ ಬದುರಿಂಜಿತವನ ತೊಳ ಕಡುವಳಂದಲು  
ಬಡಗಲು ಸಿದ್ಧ .
- 51 ಆ ಗಡಿಯಂದೆ ಮೂಡಲು ಹೊಳರಳಕಳ ಗಡಿಯಿಂದೆ ತೆಂಕಲು ಯಿಂತೀ ಚತುಸ್ಸೀಮೆ [ಒ]ಳಗಣ ಕಟಿ-  
ಯಗಡಿ ದೇವಸ್ವದೆ ಗದೆ ಬ[ಯ]-
- 52 ಲಗದೆ ಸಹ ೫ ಗದೆಗಳು ಮಕ್ಕಿ ಮನೆ ತಾಲು ಭಾವಿ ಕ[ಳ] ಓಣ ತೆಂಗಿನ ತೊಳ ಹೊಲ ನೆಲ ಕಂಣಣ  
ನಿಂದಕೊಂಡ ಜನಾನ ಸಹ ಶ್ರೀಕ್ರಿಸ್ಣ -
- 53 ದೇವರೆ ಮೂಲ || ಉಡುಲಾಳಬಳಯಿಂದೆ ಆದೆ ತೆಂಕಲು ಕೊಯಿಲು ೩ ದೇವರೆ ಮೂಲ ಬಯಲಾರ ಬಯಲ-  
ಒಳಗೆ ದೇವರೆ ಗದೆ .
- 54 . . . ಯೆಂಬ ಗದೆ ಒ ಕುಂಡಿಲ ಗದೆ ಒ ಕೊಯಿಲು ೪ ದೇವರೆ ಮೂಲ ಹಾಜಿವನಾ[ಲಿ]ವಾತದಗದೆ-  
ಯೆಂಬ ಗದೆ . ದೇವರೆ ಮೂಲ
- 55 . . . ಉಡುಪಿನ ಬಯಲ ಗದೆಗಳ ಗಣಿಯಿಂದೆ ಪಾಯಸವೊಸರೊಗರು ಚಿಪಲಿಯಿಂದಿವನು ನಾ-  
ಲ್ವನೆ ಬೆಳಾತಿಗೆ ಅಕ್ಕಿಯಿಂದ ದಿನವಿನ
- 56 . . . . ಸುವರು ಸಗುರಿಬಂನಿಂಜಿ ಕೊಟ ಉರು ಅಂತು ಮುಣು ಆಧಿವಸದೆ ಮೂಲದೆ ದೇವಸ್ವದೆ  
. ಗಣಿಯಿಂದ ಕನಣಿ ಯಿಪ್ಪತ್ತು
- 57 . . . . ನಂದಾ[ದೀಪ್ತಿ] . ಳನು ಯಿಪ್ಪತ್ತುಹಾಗಿ . . . . .  
ಯೆಂಟು ಮಂದಿ ಪರು[ಪ]ತ್ತಿನವರು ನಡೆಬಹರು ||

## No. 300.

(A.R. No. 112-A of 1901).

ON A PILLAR IN THE MANDAPA OF THE SAME MATHA.

श्री उडुपि गोपालकृष्ण प्रसन्न.

- |   |                                          |   |                                                  |
|---|------------------------------------------|---|--------------------------------------------------|
| 1 | गतव[ति] कलिवत्सरे चतुःसहस्रे . . . . .   | 5 | त्वादिसंभावितश्रीकृष्णालयनूततावि-                |
|   | . . .                                    | 6 | षयिणीमामंत्र्य वार्ता मिथः    चंद्रर्शादि-       |
| 2 | . . . . .                                | 7 | बलान्वितेहनि हरे[र्वि]वं समुत्थाप्य सद्भाव-      |
| 3 | घने मृगास्यगेर्के . . . तिथियुत . . .    | 8 | व्यूहमनो[ज्ञ]माधव[गृ]हं प्रत्यग्रमातेनिरे    [२] |
| 4 | शुक्रवारे    संभूयाष्टमठप्रकांडयतयः [स]- | 9 | खराब्दचैत्राद्यत्रयोदशीतिथौ मेषं गते पू -        |

- 10 षणि चांद्रिवासरे ॥ चक्रुः प्रतिष्ठां पुरुषोत्त- 15 नंदनाद्वसिताषाढद्वितीयारविवासरे ॥  
 11 मस्य सद्दस्वन्नदानं विधिवद्विज्ञेभ्यः ॥ श्री ॥ 16 प्रांतरास्थापितः पूजां जगृहेत्र यदुद्ध-  
 12 विबुधाधिराज्यतिवरप्रचोदितैर्विबुधप्रिया- वः ॥ ३ ॥  
 13 ख्ययतिभिर्हरेर्मुदे ॥ समकारि चाप्रवरशै- श्रीगणपती  
 14 लमंठपः [प]तर्गेद्रकेतुपुरतः समर्पितः ॥ २ ॥

## No. 301.

(A.R. No. 113 of 1901).

ON A SLAB BUILT INTO THE WEST WALL OF THE SAME MATHA.

- 1 ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ[||\*]ಜಯಾದುದಯ ಶಾಲಿವಾಹನ ಶ[ಕ\*]ವರುಷ ೧೫೩೬ ನೆಯ ಸಂದ ಆನಂ-  
 2 ದ ಸಂವತ್ಸರದ ಪುಷ್ಯ ಶುದ್ಧ ೧೦ ಸ್ತಿರವಾರದಲ್ಲು ವಿದ್ಯಾರ್ಥಿಶ್ರೇಷ್ಠಶ್ರೀಪದಂಗಳು ವಿ-  
 3 ದ್ಯೋಪದೇಶತೀರ್ಥಪ್ರಸಾದಂಗಳ ಉಡುಪಿನ ಶ್ರೀಕೃಷ್ಣದೇವರ ಪೂಜಾಕಾಲದಲು ಕೊ-  
 4 [ಳಪ]ಗ್ರಾಮದೊಳಗಣ ಸಂಕುನಾಳ ಅಗ್ರಹಾರದ ಕೊಂಕಣವರ್ಗದ ಬ್ರಾಹ್ಮಣ-  
 5 ಣ ರುಕುಶಾಕೆ ಭಾರದ್ವಾಜಗೋತ್ರದ ಸೌಮ್ಯ ಚಿನ್ನವರದ ನಾರಣಪ್ಪಯ ಮಗ  
 6 ಶಿಂಗಪ್ಪಯ ಶ್ರೀಕೃಷ್ಣದೇವರ ಸಂನ್ಮುಖದಲ್ಲಿ ದಿನ ೧ ಕ್ಕೆ ಅರಹಾನೆ ಅಕ್ಕಿಗೆ ಬೆಲ್ಲ ತುಪ್ಪ  
 7 ವರ್ಷದಿ ನಿತ್ಯದಲ್ಲಿ ಅತಿರಸನಿವೇದ್ಯ ಎಳೆಣೆ ನಂದಾದೀಪ ೧ ಕ್ಕೆ ಸಹವಾಗಿ ಶ್ರೀಕೃಷ್ಣದೇವರಿ-  
 8 ಗೆ ಆಚಂದ್ರಾರ್ಕಸ್ಥಾನಿಯಾಗಿ ಅತಿರಸನಿವೇದ್ಯ ಎಳೆಣೆ ನಂದಾದೀಪಕ್ಕೆ ಸಹವಾಗಿ  
 9 ಸಹಿರಂಣ್ಯೋದಕದಾನಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ ಶ್ರೀಕೃಷ್ಣದೇವರಿಗೆ ಭೂಸ್ವಸ್ಥೆಗಂ-  
 10 ದು ಧಾರ[ಯ\*] ನೆರದು ಕೊಟ್ಟು ಗ ೧೦೦ ಅಕ್ಷರದಲ್ಲು ನೂರಾ [1\*] ಯಿ ಧರ್ಮಕ್ಕೆ [ಕಾ]ಲಕಾ-  
 11 ಲಂಪ್ರತಿಯಾಗಿ ಅಕ್ಕಿಯ ಹಾನೆ [೫೦]ರ ಹೊಲಿಕೆ . ಮುಡಿ ೨೦ [1\*] ಯಿ ಧರ್ಮವನು  
 12 ವೊಯಿದರಿಗೆ ವಾರಣಾಶಿವಿ ಸಹಶ್ರಕಟೆಯ ಕೊಂಡ ದೋಸೆದ-  
 13 ಲ್ಲಿ ಹೋಹರು ॥ ಸ್ವದತ್ತಂ ಪರದತ್ತಂ ವಾ ಯೋ ಹರೇತ ವಸುಂಧರಾಂ [1\*]  
 14 ಶಷ್ಟಿವರ್ಷರುಷಸಹಸ್ರಾಣಿ ವಿಷ್ಣುಯಾ[೦\*] ಸಾಯತೇ ಕೃಮಿಃ ॥ ದಾನುಪಾಲನ-  
 15 ಯೋರ್ಮಧ್ಯೇ ಪಾಲನ[\*೦] ತು ವಿಸಿಕತೆ [1\*]ಧಾನಾತ್ಪ್ರ್ಯರ್ಗಮಾವೋತಿ ಪಾಲನಾದ-  
 16 ಚ್ಚುತಂ ಪದಂ [1\*] ಮಂಗಳ ಮ[ಹಾ]ಶ್ರೀ ಮಹಾಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ

## No. 302.

(A.R. No. 114 of 1901).

ON ANOTHER SLAB BUILT INTO THE SAME WALL.

- 1 ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [||\*] ನಮಸ್ತುಂಗಸಿ[ರಶ್ಚುಂಭಿ]ಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [1\*] ತ್ರೈಲೋಕ್ಯನಗರಾರಂಭಿ-  
 2 ಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂ[ಭಸೇ | ಸ್ವಸ್ತಿ] ಶ್ರೀ[||\*]ಜಯಾದ್ಭ್ಯುದಯ ಶಾಲಿವಾಹನಶಕವರ್ಷ  
 3 ೧೫೩೬ ಪ್ರವಾದಿಸಂವತ್ಸರದ . . . ಧ ೧೦ ಲೂ ಸ್ವಸ್ತಿ [||\*] ಶ್ರೀವಾದಿರಾಜತೀರ್ಥಶ್ರೀ-  
 4 ಪಾದಂಗಳ ಕರಕಮಲಸಂಜಾತರಾದ ವೇದವೇದ್ಯತೀರ್ಥ ಶ್ರೀಪಾದಂಗಳು ಉಡು-  
 5 ಪಿನ ಶ್ರೀಕೃಷ್ಣದೇವರ ಮಿ . . . ನ ಕಾಲದಲೂ ಸಾಸಿಷ್ಟಿಗ್ರಾಮವೊಳಗಣ ಅಷ್ಟ[ಗ್ರಾಮ]-  
 ಮು-  
 6 ಖ್ಯವಾದ ಮಂತ್ರಗ್ರಾಮಕ್ಕೆ ವೊದಲಿಗರಾದ ಕೌಶಿಕಗೋತ್ರದ ರುಕ್ಮಾಖೆಯ ದಾಂಪ್ರಭುಗಳ ಮಗ ದಾ-  
 7 ಮರಪ್ರಭು ಮಾಡಿದ ಧರ್ಮದ ವಿವರ [1\*] ತನ ಹಿರಿತಂದೆ ರಂಗಪ್ರಭು ಆತನ ಮಾಳಯ-  
 8 ಗೆ ಸಹ ಅಕ್ಷಯಪುಂಜ್ಯಲೋಕವ್ರಾಪ್ತಿಯಾಗಬೇಕೆಂದು ಶ್ರೀಕೃಷ್ಣದೇವರಿಗೆ ನಿತ್ಯಹರಿವಾಣ-  
 9 ನೈವೇದ್ಯಕ್ಕೆ ಪ್ರತಿದಿನ [೧] ಕೆ ಅಕ್ಕಿ ಹಾನೆ ೨೦ ಲೈವರ್ಷ ೧ ಕ್ಕೆ ಮು ೧೮ ಅನ್ನಶುಧಿಗೆ ಮು ೨ ಪ್ರತಿ  
 ದಶ-  
 10 ಮಿಯಲ್ಲಿ ಯತಿಭಿಕ್ಷ ದಶಮಿದಿ ಉತ್ಸಹಕ್ಕೆ ಸಹ ಮು ॥ ಲೈ ಮು ೧೦ ಅಂ[ತ್ತೂ]  
 11 ಹಾನೆ ೫೦ ಲೈದ ಮು ೨೦ ಮೂಕತ್ತೆರಡು ಕಾಲಂಪ್ರ[ತಿ] ಚಂದ್ರಾರ್ಕಸ್ಥಾನಿಯ[\*]ಯಾ-  
 12 ಗಿ ನಡಸುವ ಹಾಗೆ ಆರುವಾರಸ್ಥಳದ ಮೇಲೆ ಕೊಟ್ಟ ದೊಡವರ ಗೆ ೧೨೦ ನೂ-

- 13 ಅ ಅಽವತ್ತು ನೆರಹನ್ನೂ ಕೊಟು ಸುರಂಣ್ಯೋದಕಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ ಬಿಟ ದರ್ವೆ ಶ್ರೀ
- 14 ಶ್ರೀಕೃಷ್ಣಾಯ ನಮಃ || ೩ || ತತ್ಸಂವತ್ಸರದ ಕದಿನದಲ್ಲಿ ಸಾಸಪ್ತಿದೇಶದ ಅಷ್ಟಗ್ರಾಮಕೆ
- 15 ಮುಖ್ಯನಾದ ಮಹಗ್ರಾಮಕ್ಕೆ ಮೊದಲಿಗರಾದ ದಾಸರ ದಾಂಪ್ರಭು ಮಗ ಗೋವಿಂದಪ್ರಭು
- 16 ತನ್ನ ಮಾತಾಪಿತೃಗಳಿಗೆ ಅಕ್ಷಯಪುಂಜ್ಯಲೋಕ ಪ್ರಾಪ್ತಿಯಾಗಬೇಕೆಂದು ತನ್ನ ಮಕ್ಕಳಿಗೆ
- 17 ಪುತ್ರಪೌತ್ರಾಭಿಲ್ಷುಧಿಯಾಗಬೇಕೆಂದು ಮಾಡಿದ ಧರ್ಮದ ವಿವರ [\*] ಕೃಷ್ಣದೇವರ ಗರ್ಭಗೃಹದ  
ಜೀರ್ಣೋತ್ಸವ-
- 18 ದ್ವಾರಕ್ಕೆ ಗುಂಡೋತ್ತರ ತಳಗಲ್ಲು ಪಾಣಿಪಿ[ತ] ಚೌಕದ ಭತ್ತಿ ದ್ವಾರಂಧ ತೊಲೆ ಮುಚ್ಚಿ ಛ
- 19 ಲ್ಲ ಸಹ ಮಾಡಿಸುವ ಕೆಲಸಕ್ಕೆ ಮುಟ್ಟಿದ ಅರ್ಥವನೂ ಸುರಂಣ್ಯೋದಕಧಾರಾಪೂರ್ವಕ-
- 20 ವಾಗಿ ಕೊಟ್ಟನು [\*] ಶ್ರೀಕೃಷ್ಣದೇವರಿಗೆ ನೈವೇದ್ಯವ ಮಾಡಿ ಆಚಾರ್ಯರ ಸಮರ್ಪಣೆಗೆ ಪ್ರತಿ-  
ದಿನ
- 21 ನೊಂದಕೆ ಅಕ್ಕಿ ಹಾಸೆ ೧ ಲೈದ್ಲಿ ವರ್ಷ ೧ ಕ್ಕೆ ಮು ೩ ಹಾ ೧೦ ಕೃಷ್ಣದೇವರ ಮುಂದೆ ನಿತ್ಯ
- 22 ತೆಂಗಿನೆಣೆ ನಂದಾದೀಪ್ತಿ ೧ ಕ್ಕೆ ಅಕ್ಕಿ ಮು ೪ ಉಭಯಂ ಅಕ್ಕಿ ಮು ೧೧
- 23 ಹಂಸೊಂದು ಮೂಡೆಯೂ ಹಾನೆಸಾತಕ್ಕೆ ಆಗುವಾಗ ಕ್ಷೇತ್ರದ [ಸ್ಯ]ತಿ ಕೊಟ್ಟ
- 24 ಅರ್ಥ ದೊಡವಗಹ ಗ ೫೫ ಆಯಿವತ್ಯದು ವರಹನು ಕೊಟು ಸುರಂಣ್ಯೋದಕ-
- 25 ಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ ಕೊಟ್ಟು ಃ ಕೊಂನಿಗೆ ಸಲುವೆ ಬಡಿ ಅಕ್ಕಿಯನೂ ನೈವೇದ್ಯನಂದಾದೀ-
- 26 ಪ್ತಿಗಚ್ಚುರಾರ್ಕಸ್ಥಾಯಿಯಾಗಿ ಮಾಡಿದ ಧರ್ಮಶಾಸನ [\*] ಶ್ರೀಕೃಷ್ಣ ಪರ್ಣಿ(೦) ಯಿಂ  
ತಪ್ಪು-
- 27 ದಕ್ಕೆ ಸಾಕ್ಷಿ . . . ಚಂದ್ರಾವನಿಲಾನಲಾ ಚ ದ್ಯೌಭೋಮಿರಾಪೋ ಹೃದಯಂಯಮುಕ್ತ  
ಅಹ-
- 28 ಶ್ವರಾತ್ಯಶ್ಚ ಉಭೇ ಚ ಸಂಧ್ಯೇ ಧರ್ಮಸ್ಯ ಜಾನಾತಿ ನರ[ಸ್ಯ] ಉತ್ತಂ [\*] ಸ್ವದತ್ತಂ ಪರದತ್ತಂ ವಾ ಯೋ
- 29 ಹೇತೇತ ವಸುಂಧರಾ[ಂ] [\*] ಪ್ಪಷ್ಟಿರ್ವರ್ಷಸಹಸ್ರಾಣಿ ವಿಷ್ವಾಯಾಂ ಜಾಯತೇ ಕ್ರಮಿಃ [||\*] ದಾನ-
- 30 ಪಾಲನಯೋ ವರ್ಷದ್ಯೇ ಧಾನಾಭೀರ್ಯೋನುಪಾಲನಂ [\*] ದಾನಾತ್ಸರ್ವಗಮವಾಪ್ನೋತಿ
- 31 ಪಾಲನಾದಚ್ಯುತಂ ಋದಂ [||] ಪರಿಶುರಾಮ || . . . ಶ್ರೀ

**No. 303.**

(A.R. No. 115 of 1901).

ON A SLAB BUILT INTO THE SOUTH WALL OF THE SAME MATHA.

- 1 1. . . . ನಿರೂಪಂ . . . . .
- 2 . . . . ರೆಗ್ರಾಮದ ಮಧ್ಯದ . . . . .
- 3 . . . . ಮುಖಿಸಂವತ್ಸರದ ಬಾಲ್ಯನ ಸು . . . . .
- 4 . . . . ಶ್ರೀವಿರುವಾಕ್ಯದೇವರ ಸಂನ್ವಿಧಿ . . . . .
- 5 . . . . ನಂದಾದೀವಿಗಗೆ ಮೂಲ . . . ಕೊಂಡು . . . . .
- 6 . . . . ನೆಗೆ ಕುಳವಾಗಿ ತನ್ನ ಬಹ ಬಾರಕೂರ ಕಾಟಿ ಗದ್ಯಾಣ ೧೦೦ . . . . .
- 7 . . . . ಯರು ಅ ದೇವರಿಗೆ ಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ ಅಚಂದ್ರಾರ್ಕಸ್ಥಾಯಿಯಾಗಿ ಸರ್ವಮಾ[ಸ್ಯ] . . . . .
- 8 ದಿದ ಧರ್ಮಕ್ಕೆ . . . . ಗ್ರಾಮದವೊಳಗೆ ಧರ್ಮೋತ್ತರವಾಗಿ ಯಿಳಿ ಬಹ . . . . .
- 9 . . . . ದ ಚಗುರಿಯ ಆದಿನಾಸಬಲು ಕುಂಠತಬೆಟ್ಟಿನ ಪಡುವಬಯಲಲು . . . . .
- 10 . . . . ಹಿರಿಯಕುಂಠತವನ ಅಪ್ಪಣೆಯಿಂ ತೆಪುವ ಮೊದಲು ಕಾಟಿ ಗದ್ಯಾಣ ೧ ತಾರ . . . . .
- 11 ಉವ ತೆಪು ಕಾಟಿ ಗ ೧೦[||] ನೆಪಾವಂತಿಲ್ವನ ಅಪ್ಪಣೆಯಿಂ ನೊಡಲು ಕಾಟಿ ಗ ೦|| . . . . .
- 12 ಉವ ತೆಪು ಕಾಟಿ ಗ ೨|| ಉಭಯಂ ಚಗುರಿಯ ಆಧಿವಾಸದ ಬಾಳು ೧ ಆಮೇಲೆ ನೊಡ . . . . .
- 13 ಗ . ೧|| . . . ಕಂ ಬಹ ತೆಪು ಕಾಟಿ ಗ ೧೨|| ಬಂನಿಂಜಿಯೆ ಆಧಿವಾಸದಲು . . . . .
- 14 . . . . ಮುನಕದ ಅಪ್ಪಣೆಯಿಂ ನೊಡಲು ಗ ೦|| ತಾರ ೧ ಕ್ರಮಧಾರೆಯಕ್ಕಳು ಚಿ-

<sup>1</sup> The beginning of the inscription is lost.

- 15 ಲಕ್ಕೆಳಪ್ಪ ಆಣೆಯ ಮೊದಲು ಗ ೧ || ತಾರ ೧೪ ಉಭಯಂ ಒಂನ್ನಂಜಿಯ ಆಧಿ-
- 16 . ಸದಿಂ ಮೊದಲು ಗ ೨| ಕ್ಯಂ ಬಹ ತೆಱುಕಾಟಿ ಗ ೪೫ ಉಭಯಂ ಸಿವೆಳ್ಳಿಯಗ್ರಾಮದಿಂ
- 17 . ದಿವಾಸೆ ೨ ಕಂ ಮೊದಲು ಕಾಟಿ ಗ ೫ ತಾರ ೨ ಕ್ಯಂ ಬಹ ತೆಱು ಗ ೨೨|| ಪಡುವ ಭಾಗೆ
- 18 . . ಕೊಡೂರ ಆಧಿವಾಸೆದಲು ತೆಂಕಣ ಕಲುಕಟತವನ ಅಪ್ಪಣೆಯಿಂ ಮೊದಲು
- 19 ಕಾಟಿ ಗ ೦| ೧ [ತಾ]ರ ೬ ಕುಡುಕಾಟಕ್ಕಳ ಅಪ್ಪಣೆಯಿಂ ಮೊದಲು ಗ ೦|| ತಾರ ೧೦
- 20 ಉಭಯಂ ಪಡುವ ಭಾಗದಲು ಮೊದಲು ಕಾಟಿ ಗ ೧ ಕ್ಯಂ ಬಹ ತೆಱು ಗ ೨೨|| ಅಂ-
- 21 [ತು] ಸಿವೆಳ್ಳಿಪಡುವಭಾಗದಲು ತೆಱುವ ತೆಱಿನಲು ಪಠವೊತ್ತರುಷೆಯ ವಿದ್ಯಾಮೊ-
- 22 ತ್ತಿತ್ತೀರ್ಥೈಶ್ವರಪಾದಂಗಳಂ ಮೊದ[ಲಾ]ದ ಎಂಬು ಉತ್ತರಿಸೆಯವರು ಆರಾಧಿ-
- 23 ಸುವಂಥಾ ಉಡುಪಿನ ಶ್ರೀಕೃಷ್ಣ ದೇವರ ಆಮೃತಪಡಿ [ನ]ಂದಾಡಿವಿಗೇಗೆ ಸರ್ವಮಾ-
- 24 ನ್ಯವಾಗಿ ಕೊಟ್ಟದು ಬಾರಕೂರ ಕಾಟಿ ಗವ್ಯಾಣ ೧೦೦ ಅಕ್ಷಾರದಲು ನೂಟು ಹೊ-
- 25 ಂನು [1\*] ಯೊ ಹೊಂನ್ನಿನವೊಳಗೆ ಉಡುಪಿನ ಶ್ರೀಮಹಾದೇವರ ನಂದಾಡಿವಿಗೇ ಗ ೬ ಆ-
- 26 ಹೊಂನ್ನ ನೂ ನಡಸಿ ಬಹರು [1\*] ಯೊ ಹೊಂನ್ನ ತೆಱುವ ಬಾಣೆಂಗೆ ಸಲುವೆ ಚ-
- 27 ತುಸ್ಸೀಮೆಯೊಳಗುಳ ನಿದಿಸಿಹೇಸಜಿಲಪಾಪಾಣಅಕ್ಷಣಿಆಗಾಮಿಸಿದ್ಧಾಸಾಧ್ಯ-
- 28 ಅಷ್ಟೈಭೋಗತೇಜಸ್ವಾಪ್ಯ ಸಹಿತವಾಗಿ ಸರ್ವಮಾಂವ್ಯವಾಗಿ ಆಚಂದ್ರಾಕ್ಷ್ಯಸಾಧಿಯಯಾ-
- 29 [ಗಿ] ನಡಸಿ ಬಹರು ಎಂದು ರಾಯರು ಮಾಡಿದ ಧಂವ್ಯಕ್ಕೆ ಬರದ ಶಿಲಾಶಸನ || ಯಿ ಧ-
- 30 ಮ್ಯಕ್ಕೆ ಆರೊಬ್ಬರು ತಪ್ಪಿದವರಿಗೆ ವಾರಣಾಸಿಯಲ್ಲಿ ನೂಟುಎಂಬು ಕವಿಲೆಯ ಕೊಂಡ ದೋ-
- 31 [ಷ]ದಲ್ಲಿ ಹೋಹರು || ಸ್ವದತ್ತಾಂ ಪರದತ್ತಾಂ ವಾ ಯೋ ಹರೇತ ವಸುಂಧರಾಂ [1\*] ಪಪ್ಪಿರ್ವರುಷ-
- 32 [ಸಹ]ಸ್ರಾಣಿ ವಿಷ್ಣುಯಾಂ [ಜಾ]ಯತೇ ಕ್ರಮಿಃ || ದಾನಪಾಲನಯೋ ಮ್ಯದ್ಯೇ (1) ದಾನಾತ್ಪ್ರೇ-
- 33 ಯೋನುಪಾಲನಂ| ದಾನಾತ್ಪ್ರ್ಯಗ್ಗಮವಾವೋ ಲತಿ ಪಾಲನಾದಚ್ಯುತಂ ಪದಂ || ವಿಧ್ಯಾಧಿ-
- 34 [ರಾ]ಜ ತೀರ್ಥೈಶ್ವರಪಾದಂಗಳಂ ಹರಿಹರರಾಯನ ಕಯ್ಯಲು ಮಾಡಿದ ಧಂವ್ಯ
- 35 ಶ್ರೀವೀರಹರಿಹರರಾಯರ ಪ್ರೊಪ್ಪು ಶ್ರೀವಿರೂಪಾಕ್ಷ ದೇವರು || ಸಿವೆಳಯ ಮೊಡಿಲ ನಿ-
- 36 ಡುಂಬುರಗ್ರಾಮದ ಪ್ರೊಪ್ಪು | ಉಡುಪಿನ ಶ್ರೀಮಹಾದೇವರು || ಕೊಂಡೂರವರ ಪ್ರೊಪ್ಪು
- 37 ಕೊನತದೇವರು || ಮಂಗಳ ಮಹಾಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ

No. 304.

(A.R. No. 116 of 1901).

ON A SLAB BUILT INTO THE WALL SURROUNDING THE TANK NEAR THE SAME MATHA.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ(೦) ನಮಃ [1\*] ನಿರ್ವಿಗ್ನಮಸ್ತು [1\*] ಶ್ರೀವೀತದೋಪಾಯ . . .
- 2 ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [1\*] ವಿಜಯಾ ಶಕವರುಶ ೧೨೨೨ ನೆಯ ವರ್ತ[ಮಾ]ನ ಮನ್ಮಥಸಂವ[ತ್ಸರದ]
- 3 ಪುಶ್ಯಸು ೫ ಅಲ್ಲು ಬಾರಕೂರ ವಿಹರಸವೊಡೆಯರು ರಾಜ್ಯವ ನಾಳುವ ಕಾಲದಲಿ ನಿಡುಂ . . .
- 4 ರು ನಾಲ್ಕುರು ಬಳ ನೆಳಲು ದೇವರಾಡಿಯರಾದ ಕುಂದಹಗ್ಗಡೆಯರು ದುಗ್ಗಣಸೆ . . .
- 5 ರಾದ ಮದ್ದಹಗ್ಗಡೆಯರು ಯೇಳಂಜಿದ ಕಿಂನ್ನಿ ಕಹಗ್ಗಡೆಯರು ಬಂದು ಅಶ್ರೀಸಿ . . .
- 6 ರು ಅಶ್ರೀ[ಸಿ]ದ ಅಯಿನೂಟವರು ತಂವೊಳಗೆ ದ್ವಿಧವಾಗಿ ಮಾತನಾಡಿ ಯೇಕಹಸ್ತ . . .
- 7 [ಯಿ ನಾಲ್ಕು] ಸ್ತಾನದವರು ತಂನು ಸ್ವರೂಚೆಯಿಂದ ಬರದುಕೊಂಡ ಶಿಲಾಶಸನದ ಧಂವ್ಯ . . .
- 8 . . . ದೇವರಾಡಿಯರಾದ ಕುಂದಹಗ್ಗಡೆಯರ ಹಿರಿಯರು ಹತಿಕೊಂಡ . . .
- 9 . . . ಲಗೆಯ ಬಾಳು ಮಣಲತುಮರನ. ದುಗಣಸೇಜಿತರಾದ ಮದ್ದಹಗ್ಗಡೆಯ . . .
- 10 . . . ತ್ತಿ [ನ] ವೊತ್ತನು ಯಿರಿಸಿ ಬಾಳನು ಬಿಟಿಲು ಯೆಲ್ಲುರುಕಾವು ಎರಡುಸ್ತಾನ . . .
- 11 . . . ಹಗ್ಗಡೆಯರ ಮದ್ದಹಗ್ಗಡೆಯರ ಮರಡು ಜನನದಲು ಕಾಳ[ಗ]ವೆ ಕಾದ . . .
- 12 [ದು]ವೊಳಗೆ ಬಂದು ಹೂಟಗೆ ಅಂವ್ಯ ಆರಸು ಯೆಡೆತೊಟ್ಟ[ಗೆ] ವೊಬ್ಬರ[ಲೇ]ಸು ಹೊಲ-
- 13 ವನು ವೊಬ್ಬರೊಬ್ಬರು ಬಿಟು ನಿಲ್ಲದೆ ತಂಮ ತಂಮ ಮಂದಿಗೆ ಅಕಿ ಕೊಡುವೆ . . .
- 14 ಹಿತವಾಗಿ ವೊದಗಿ ನಿಲ್ಲುವೆಲು [1\*] ಸೇರದವರ ಮಾತ ಕೆಳ ಕುಂದಹಗ್ಗಡೆಯರು ಮದ್ದಹ[ಗ್ಗ]-
- 15 ಡೆಯರಮೇಲೆ ವೊತ್ತಿದರೆ ಕಾಪ್ಪಿನ ದೇವರಿಗೆ ವೊಪ್ಪನೆ ಅಕಿಯ ತಳವನು . ಬ್ರಂ[ಹ್ಮೆ]-
- 16 ತೆಗೆಂದು ಧಾರೆ ಎರಡು ಬಳಕ ಯಿವಾಶನದ ಕಟ್ಟಿಗೆ ನಿಲುವರು [1\*] ಸೇರದವರ ಮಾತ . . .
- 17 ಮೆ[ದ್ದ]ಹಗ್ಗಡೆಯರು ಕುಂದಹಗ್ಗಡೆಯರಮೇಲೆ ವೊತ್ತಿದರೆ ಯೆಲ್ಲರ . . .

- 18 . . . ವೊಪ್ಪಾನೆಯಕೆಯ ತಳವನು ಬ್ರಂಹ್ಮೇತಿಗಂದು ನಯಿವೇದ್ಯಕೆಂದು ಧಾರೆ  
 19 ನೆರದು ಯಿ ಬರದ ಸಾಶನದ ಕಟಿಗೆ ನಿಲುವೆಲು [\*] ಮತ್ತೆ ಕುಂದಹಗ್ಗ ಡೆಯರು ಸೇ-  
 20 [ರದವರ] ಮಾತ ಕೇಳ ಕಿನಿಕಸ್ಮಿತರ ಮೇಲೆ ವೊತ್ತಿದರೆ ಸೀಮಂತೂರದೇವರಿಗೆ ವೊಪಾನೆ .  
 21 [ಕಿ]ಯತಳವನು ನೈವೇದ್ಯಕೆ ಬ್ರಂಹ್ಮೇತಿಗಂದು ಧಾರೆಯ ನೆರದ ಬಳಕೆ ಯಿ ಬ[ರ]-  
 22 [ದ ಸಾ]ಶನಕೆ ನಿಲುವರು ಕಿನಿಕಹಗ್ಗ ಡೆಯರು ಸೇರದವರ ಮಾತ ಕೇಳ ಕುಂದಹಗ್ಗ[ಡೆ]-  
 23 ಯರ ಮೇಲೆ ವೊತ್ತಿದರೆ ಯಿಲುರದೇವರಿಗೆ ನೈವೇದ್ಯಕ್ಕೆ ವೊಪ್ಪನೆ ಅಕ್ಕಿಯ ತಳವನು  
 24 [ಬ್ರಹ್ಮೇ]ತಿಗಂದು ಧಾರೆಯನೆರದು ಯಿ ಬರದ ಸಾಶನದ ವಕ್ಕಣೆಗೆ ನಿಲುವರು ಕಟ್ಟ . . . .  
 25 . [ನ]ಲ[ದ] ಬಳ ಯೆರಡುನಾಡು ಸಹಿತ [ಕಾ]ಪಿನಲಿ ಮದ್ದೆಹಗ್ಗಡೆಯರ ಮೇ[ಲೆ]ಹೂಯಿದ . . .  
 26 . ಗೆ ಕುಂದಹಗ್ಗಡೆಯರು ಕಿನಿಕಹ[ಗ]ಡೆಯರು ತಮೆ ತಮೆ ಮಂದಿಗೆ ವೆಚ್ಚಕ್ಕೆ ಜೋಡಿಸಿ . . .  
 27 . ವೊಬಗೆ ಒಡಗುವರು [\*] ಕಟು ಪಾಡಿ ಮುಱು ನೆಲದ ಬಳ ಯೆರಡುನಾಡು ಚಳುಟರು ಬಂದು  
 28 [ಕುಂದ]ಹಗ್ಗ ಡೆಯರು ಮೇಲೆ ಹೂಯಿ[ದರ] ಮದ್ದೆಹಗ್ಗ ಡೆಯರು ಕಿನಿಕಸೇಬಿತರು ತಂ[ಮ]  
 29 [ತಂಮ] ಮಂದಿಗೆ ವೆಚ್ಚಕ್ಕೆ ಜೋಡಿಸಿಕೊಂಡು ಯೆಲರಿಗೆ ವೊದಗುವರು [\*] ಚವುಟರು . . .  
 30 . ಯೆರಡುನಾಡವರು ಕಿನಿಕಶೇಬಿತರಮೇಲೆ ಹೂಯಿದರೆ ಕುಂದಹಗ್ಗ ಡೆಯ[ರು ಮ]-  
 31 [ದ್ದೆ]ಹಗ್ಗ ಡೆಯರು ತಮೆ ತಮೆ ಮಂದಿಗೆ ವೆಚ್ಚಕ್ಕೆ ಜೋಡಿಸಿಕೊಂಡು ಯೆಳುಜಕ್ಕೆ <sup>1</sup>

## No. 305.

(A.R. No. 116-A of 1901).

ON THE BASE OF THE BRINDAVANA NEAR THE LAMP-PILLAR IN THE SAME MATHA.

## First Face.

- 1 ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀಮತು [ಪೂಜ್ಯ]ಯಾದೇವೇಂದ್ರತೀರ್ಥಶ್ರೀಪಾದಂ[ಗಳಿಗೆ] . . . .  
 2 ಬಾರಕುರ ಮಲಪವೊಡೆಯರು ಶ್ರೀಕೃಷ್ಣದೇವರ ದಿರುಶನಕೆ ಬರಲಾಗಿ  
 3 ಸುಕಲುಸ್ತಳಸಂ ಕೊಡವೆಧನಂ ಕೊಂ[ಡು] ಮಲ್ಲಪವೊಡೆಯರ ಅಪಣೆಯಿಂದ  
 4 ಪರ[ಭ]ವ ಸಂ[ವ\*]ತ್ರ[ದ\*] ಕೃಷ್ಣ ಅ[ಷ್ಯ]ಮಿ ದ್ವದಸಿ[ಕಾ]ಗಿ ೧೬ ೮ . ಬಂಧಾವರದಲು  
 ಕೆಕಸಯನು  
 5 ಮುದಲರಾ ನಿಡುಂಬುರವರ ಗ್ರಾಮದವರ ಕರೆಸಿ ಬಡಗಲೂ ಬಲದಲಿ ಶ್ರೀ-  
 6 ಕೃಷ್ಣದೇವರಂಗಹರಿಸೆಕೊಡಲಿ ಧಾರಯರೆಸಿಕೊ[ಂ\*]ಡ ಚತುರಸೀಮೆಯ ವಿವರ ||

## Second Face.

- 7 ಪೂರ್ವದ[ಮ]ತಿಂದ ಮುಡಲು [೪] ಕೋಲು ತಂಕಲು ೫ ಕೋಲು ಪಡುವಲು ೬ ಕೋಲು ಭೋಜನ-  
 8 [ಪಾ]ಲಿ ಮಧ್ಯಸರದಿಂದ ಬಡಗಲು ಕೃಷ್ಣದೇವರಗಡಿಯಿಂದ ಹೂವಿನತೋಟದಿಂದ ತಂಕಲು ಯಿಂಕೀ-  
 9 ಯೊಳಗಣ ಚತುರಸೀಮೆ ಆ(ರ)ಚಂದ್ರ(ರ)ಕರ್ವಾಗಿ ಶ್ರೀಕೃಷ್ಣದೇವರ ಸೇವೆಗೆ ನಡವಂತಗಿ ಶ್ರೀಕೃ-  
 ಪ್ಣ-  
 10 ದೇವರಿಗೆ ಧಾರೆಯರದು ಕೊಟರು [\*] ಯಿದಕೆ ಮುಡಲವರು ನಿಡುಂಬುರವರು ಗ್ರಾಮದವರು ಸೇನ-  
 11 ಬೋವ ಯಿ[ವ್ಯ]ರೊಳಗೆ ಆಕೊಬ ತಪಿದವನ ಮೇ[ಲೆ] ಹೂನೆರತು ಸಾವಿರಾ ವರಹನ ಆಪರಾದಾ  
 12 ತತು ಬಹರು ಯಂದು ಮಲಪವೊಡೆಯರು ಬರೆಸಿದ ಬರಹ ದೇವರ ಶ್ರೀಮುಂಬಗದಲಿ ತಾಂಬರ-  
 13 [ಹೊ]ದಕೆಗಳಲಿ ಮಂಟ್ಟಪ ಕಟ್ಟಿಸಿ ಕಂಚಿನತೊಳಸಿವ್ಯಂದವನ ಹರೆಸಿದು ಮಲ್ಲಪವೊಡೆಯರು [||\*]

## No. 306.

(A.R. No. 117 of 1901).

ON A SLAB SET UP TO THE LEFT OF ENTRANCE INTO THE ANANTESVARA TEMPLE  
AT THE SAME VILLAGE.

- 1 ಸ್ವಸ್ತಿ [||\*]ನಮಸ್ತುಂಗಸಿರಸ್ತುಂಬಿಚಂದ್ರಕಾಮರಚಾರವೇ [\*] ತೈ)ಲೇ-  
 2 ಕೃಷ್ಣಗರಾರಂಭಂ)ಮುಲಸ್ತಂಭಾಯೆ ಕಂಭವೇ [||\*] ಶಕವರುತ ೧೨೮[೮] ಯೆ

<sup>1</sup> The rest of the inscription engraved on the other side of the slab is built in.

- 3 ಪರಾಭವಸಂವತ್ಸರದ ಪುಸ್ಕೃತು ೧೩ ಮಂಗಳವಾರದಂದು ಶ್ರೀಮನ್ಮನು-
- 4 ಹೂಮಂಡಲೇಶ್ವರಂ ಅರಿರಾಯವಿಭಾಡ ಭಾ[ಸ್]ಗೆತಪ್ಪುವರಾಯರ-
- 5 ಗಂಡ ಶ್ರೀವಿರಬುಕಂಣವೊಡೆಯರ ನಿರೂಪದಿಂ ಶ್ರೀಮನುಮಹಾ-
- 6 ಪ್ರಧಾನಂ ಗೋಪರಸ್ರೇಡೆಯರು ಬಾರಕೂರ ರಾಜ್ಯವನಾಳುವೆಲ್ಲಿ ಉಡು-
- 7 ಏನ ದೇವರಿಗೆ ನಯಿವೇದ್ಯನಂವಾಂಞ[ಪ್ಪಿ]ಯ ಬ್ರಾಂಹ್ಮಣರ ಭೋಜನಕೆ ಮಾಡಿದ ಧ-
- 8 (೦)ನ್ಮೂದ ಶಿಲಾಶಾಸನದ ಕ್ರಮವೆಂದೆಡೆ ಪೂರ್ವದಲು ಸೋವಲದೇವಿ-
- 9 ಯರ ಬಾಳನೂ ವಿಶವದಂಣಾಯಕರು ಮೂಲನಾಗಿ ಕೊಂಡು . . .
- 10 ವ ದೇವರಿಗೆ ಪ್ರತಿದಿನ ೧ ಕಂ ನಯಿವೇದ್ಯದ ಅಕಿ ಬ ೧ ನಂದಾದೀವಿಗೆ ೨ ಉಂಬ
- 11 ಬ್ರಾಂಹ್ಮಣ ೫ ೧೫ ಕಂ ಅಕ್ಕಿ ಬ ೧೫ ಮೇಲು ಬಿಯಕೆ [೦] ೧ ಯಿ ಮರ್ಯಾ-
- 12 ದೆಯಲು ನಡಸುವರು ಸೋವಲದೇವಿ ಸ್ವರ್ಗಸ್ತಿಯಾದ ಬಳಕ . ಬಿಯ .
- 13 ವಿವರ . . . . . ಮಲ್ಲಿಯದಂಣಾಯಕರು ಮಾಡಿದ ಧ(೦)ನ್ಮೂ
- 14 ಮೂಡವೇವರ ನಯಿವೇದ್ಯಕೆ ಪ್ರತಿದಿನ ೧ ಕಂ ಅಕಿ ಬ ೨ ಉಂಬ ಬ್ರಾಂಹ್ಮ-
- 15 ರು ೫ ೧೫ ಕಂ ಅಕಿ ಬ [೧] ಮೇಲು ಬಿಯಕೆ ೦|| ಅಂತು ಪ್ರತಿದಿನ ೧ ಕಂ ಯಿಬರು
- 16 ದೇವರ ನಯಿವೇದ್ಯಕೆ ಅಕಿ ಬ ೪ ನಂದಾದೀವಿಗೆ ೨ ಉಂಬ ಬ್ರಾಂಹ್ಮರು ೫ [೧ ಕ]
- 17 [೦ ಅಕಿ ಬ ೧೫ ಮೇಲು] ಬಿಯಕೆ ೦ ೧|| ಯಿ ಮರ್ಯಾದೆಯಲು ಆಚಂದ್ರಾಕ್ಯಸತ್ತಾ-
- 18 [ಯಿ]ಆಗಿ ನಡವದಕ್ಕೆ ಬಿಟ ಬಾಳು ಪಡುವೊಂದಬಳಗೆ ನಿಡು ತೆರಿಯ ಪ[ಡುವ ಬ]-
- 19 ಳಯೆ ಬಾಳು ಮುಡಲು ತೊನಸೆಯ ದೇವರು ಮೂಲಿಯ ಬಾಳಂದಂ ಪಡು-
- 20 ವಲು ತೆಂಕಲು ಹೂನೊಂದೆ ಮೂದಲ ಬಾಳಂದಂ ಬಡಗಲು ಪಡುನ-
- 21 ಲು ಸಮುದ್ರದಿಂ ಮೂಡಲು ಬಡಗಲು ತೊನಸೆಯ ಮಂಜಾಳುವನ ಬಾಳ-
- 22 ದೆಂ ತೆಂಕಲು ಯಿ ಚತುಸ್ಸೀಮೆಯೊಳಗುಳ ಬಾಳು ಅಳು ತೆಂಗಿನತೋ-
- 23 ಟ ತೊನಸೆಯೊಳಗೆ ಮೂಡಲು ದೇಸಿಂಗರ[ಸ್]ನ ಬಾಳು ಪಡುವಲು ತೆಂಕಲು
- 24 ಕೋಟೀಸೆಸೆಟಿಯ ತೊಟದಿಂ ಬಡಗಲು ಪಡುವಲು ಚಯಿಸಹಾರಕಿ [ಸೆಟ]ನ
- 25 ಬಾಳು ಮೂಡಲು ಬಡಗ ಹೂಸೂರ ಕಳಯೆಂ ತೆಂಕಲು ಯಿ ಚತುಸ್ಸೀಮೆಯೊಳಗುಳ
- 26 ಬಾಳು ತೆಂಕಲು ಮಂಜಾಳುವನ ಮೂಲಪಾಟಿಯ ತೊಟದಿಂ ಬಡಗಲು . . . . .
- 27 ಕಾಟನಕಾಟಿಂ ಮೂಡಲು ಬಡಗ ಹೂಸಬು ಪರುಂಡನ ತೋಟ . . . . .
- 28 ತೆಂಕಲು ಯಿ ಮೂಟು ಸೀಮೆ ಬಳಗುಳ ತೆಂಗಿನ ತೊಟ ಕಿಡೆಲೂರಲು ಬಿ . . . . .
- 29 ಬಾಳುವನ ಉಪಿನ ಅಗರ ಮೂಡಲು ಮೇಕೆತನನ ಬಾಳಂದಂ ಪಡುವಲು . . . . .
- 30 ತೆಂಕಲು ಚಂದಲದೇವಿಯ ಬಾಳು ಬಡಗಲು ಪಡುವಲು ಸಮುದ್ರ . . . . .
- 31 ದಂ ಮೂಡಲು ಬಡಗ ಬಿಂಮುವತ್ತನ ಅರುನೊರದ ಅಗರದಿಂ ತೆಂಕ . . . . .
- 32 ಯಿ ಚತುಸ್ಸೀಮೆಯೊಳಗಣ ಅಗರ ಅ ಬಾಳು ಅಂತು ಯಿವುಟು ತಾವಿನ . . . . .
- 33 ಚತುಸ್ಸೀಮೆಯೊಳಗುಳ ಬಾಳು ಅಳು ನಿಧಿನಿಕ್ಷೇಪಜಲಪಾಶಾಣವನು . . . . .
- 34 . . . . . [ಸೆ ನಾಲ್ಕು] ಚರಿಕಲದ ಮರಿಯಾದೆಯಾಗಿ ಉಡುಪಿನ ಸೇನಬೋವ . . . . .
- 35 . . . . . ಉ [ಅ]ಗು ಮಾಡಿಕೊಂಡು ನಡಸಿಬಹರು ಯಿ ಬ-
- 36 . . . . . ಯ ಕಾಟಿನಲು ಪನಿಕ್ಕುವರು ಯಿ ಧಂನ್ಮೂಕ್ಕೆ ಆರು
- 37 ಒಬರು ತಪಿದಡೆ ವಾರಣಾಸಿಯಲ್ಲು ಸಾವಿರ ಕನಿಲಿಯ-
- 38 ನೂ ಸಾವಿರ ಬ್ರಾಂಹ್ಮರನೂ [ವ]ಧಿಸಿದ ದೋಶದಲಿ ಹೋದರು [||\*]
- 39 ಗೋಪರನ [ಬ]ಗಹಾ [||\*]

No. 307.

(A.R. No. 118 of 1901).

ON A SLAB SET UP TO THE EAST OF THE SAME TEMPLE.

1 ಶ್ರೀ ಸ್ವಸ್ತಕೆ .  
2 ರಣಮ್ಪು ವೊರಿ

3 ಗಂ ನಾಥಮ್ಮಕ ವಿ  
4 [ಮು]ಳಾದಿತ್ಯನಾದ-



- 5 ನ್ನು [ಹುವಿ]  
6 ತಪ  
7 ದಕ್ಕೆ

- 8 ಷಸ್ತ್ರಿಬಂ[ಮಾನ]  
9 ಕೆಣಿ ಪ .  
10 ಸ್ತುದರೋ[ಂ] [||\*]

## No. 308.

(A.R. No. 118-A of 1901).

ON A SLAB SET UP IN THE MAHALINGESVARA TEMPLE IN THE SAME VILLAGE.

- |                                           |                                        |
|-------------------------------------------|----------------------------------------|
| 1 ಪ್ರಭವ ಸಂವತ್ಸರದ ಆಪಾಢ ಬ ೩ ಮ               | 8 ಕಲನಾಯರು ಆವೂರು ಮುಂತಾ-                 |
| 2 ಕರ್ತೃಬಹಮಾಸೆ ಮಂಗಲವಾರ ದಿ                  | 9 ಗ ಬಂನಿಂಜಿಯೆ ಋ ಬೇಣಿಕೆ[ಗ]ಳಗೆ           |
| 3 ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀಮತು ಪಾಂಡ್ಯಚಕ್ರವರ್ತಿ<br>ಅರಿ- | 10 ಗ ೩೦ ಮೂಡಲಿಂದ ತಾಣಿಗುಡೆಯೆ-            |
| 4 ರಾಯ ಬಸವಸಂಖರ ಶ್ರೀವೀರಸೋಇ-                 | 11 ದೇವರಿಗೆ ಗ ೦ ಮೂಡಲಿ ಕಾಡು ಕೊಟ್ಟರು      |
| 5 ದೇವತಾಳುಪೆಂದ್ರದೇವರಸರಾ ಶ್ರೀ-              | 12 ಇದ[ಕ್ಕೆ] ಅಳಿದವರು ವಾರಣಾಸಿಯಲಿ<br>ಕವಿ- |
| 6 ಮನುಮಹಾಪ್ರಧಾನಂ ಸಿಂಗಣಸಹ-                  | 13 ಲೆಯ ಕೊಂದ ಫಲ ಆಧರನಥಾ                  |
| 7 ಣೆ ಭೋಷಣ ಅಧಿಕಾರಿ ನಡಪಿನ ಕೊಡ-              |                                        |

## No. 309.

(A.R. No. 119 of 1901).

ON THE FIRST SLAB SET UP CLOSE TO THE WEST WALL OF THE SOMESVARA TEMPLE AT MUDAKERI NEAR BARAKUR, SAME TALUK AND DISTRICT.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತವಿ(೦) ನಮಃ [||\*] ಶ್ರೀಸರಸ್ವತಾಪವಿ(೦) ನಮಃ [||\*] ಶ್ರೀಗುರುಬೋಧಿ(೦) ನಮಃ [||\*]  
ನಿರ್ವಿಘ್ನ ಮಸ್ತು [||\*] ನಮಸ್ತು-
- 2 ಂಗಶಿರಶ್ಚುಂಬಿಚಂಪ್ರಚಾರಮಂಚಾರವೇ [||\*] ತ್ರೈಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಕುಭವೇ |
- 3 ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ- [||\*] ಜಯಾಭ್ಯುದಯ ಶಕವರುಷ ೦೩೫೩ ನೆಯ ವರ್ಷಮಾನ ಸಾಧಾರಣಸಂವತ್ಸರದ ಭಾ-  
ದ್ರಪದ ಬ
- 4 ೦೦ ಸೋಲು ಶ್ರೀಮನ್ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ ದೇವರಾಯನುಕಾರಾಯರೂ
- 5 ವಿಜಯಾನಗರಿಯು ಸಿಂಹಾಸನದಲಿದ್ದು ದುಷ್ಕೃತಿಗ್ರಹಶಿಷ್ಯ ಪ್ರತಿಕಾಲನೆಯನೂ ಮಾಡಿ ಸುಖಸಂಕಥಾವಿ-
- 6 ನೋಡದಿಂ ವಿಕಲತ್ರದಿಂ ಸಕಲನಾಂಬ್ರಜ್ಯವನೂ ಪ್ರತಿಪಾಲಿಸುತಂ ಎದ್ದೆಲ್ಲಿ ಅವರ ನಿರೂಪದಿಂ ಶ್ರೀ-  
ಮನ್ಮ-
- 7 ಹಾಪ್ರಧಾನಂ ಚಂಡರಸವ್ರಡೆಯರೂ ಬಾರಕೂರ ತುಳುರಾಜ್ಯವನೂ ಪ್ರತಿಪಾಲಿಸುವ ಕಾಲದಲೂ ಬಾರ-
- 8 ಕೂರ ವಿಟಪದಿ ಹತ್ತುಕೇರಿಯವರೂ ಮೂಱುಕೇರಿ [ಚೌ]ಳಯಕೇರಿಯವರೂ ಬೆವಹಾರವನಾಡುವ  
ಕಬಳೆ-
- 9 ಗೆ ಬರಸಿದ ಶಾಸನದ ಕ್ರಮವೆಂತೆಂದರೆ ಚೌಳಯಕೇರಿ ಮೂಱುಕೇರಿಗೂ ಸ[ಖ]ರೆಯ ಬೆವಹಾರದಿಂದ  
ಸಂವಾಜಿ
- 10 ವಾಗಿ ನಮ ಎರಡು ಕೇರಿಯವರೂ ಕಾಟಕಟ್ಟಿ ಬೆವಹಾರಲು ಕೆಟ್ಟುಇದ್ದಲ್ಲಿ ನಮ ಎರಡು ಕೇರಿಯನೂ  
ಚಂಡ-
- 11 ರಸ ವೋಡೆಯರೂ ಕರಸಿ ಸಂವಾಜಿವನೂ ತಿದ್ದಿ ಬುಧಿಸುನೂ ಹೇಳಿ ಒಡಂಬಡಿಸಿ ಸಂತುಸಿಸಿದರಾಗಿ  
ಚೌಳ-
- 12 ಯಕೇರಿಯ ಕಯಿವರು ಹಲರು ಮೂಱುಕೇರಿಯ ಮೂವರು ಸೆಟ್ಟೈಕತಾರು ನೂಱುಯಿವತ್ತೆಳಮೆನೂಳ-  
ಗಾ-
- 13 ದ ಸಮಸ್ತ ಹಲರೂ ಸಹರಾಗಿ ವೋಡಂಬಟ್ಟು ಆಡುವ ಬೆವಹಾರದ ಕಬ್ಬಳೆ ಘಟ್ಟದ ಮೇಲಣಂದೆಲೂ  
ಹಾಡೆ-
- 14 ಯ ಬೆವಹಾರದಿಂದಲೂ ಬಹಂಥಾ ಅಕ್ಕಿ ಗೋದಿ ಕಡಲೆ ಉದ್ದು ಹೆಸರು ಎಳ್ಳು ಕಬು ನಜಿಬಲಿಯು
- 15 ಮೆಂತೆ ತುಪ್ಪ ಬೆಲ್ಲ ಸಂಭಾರಸಹವಾದ ವಿಡಳಧಾಂನೈದ ಹೇಳು ತಲೆವೋಷಿಯೆಲೂ ಬಂದಂಥಾದ-
- 16 ನೂ ಎರಡುಕೇರಿಯವರೂ ಸರಿಯಾಗಿ ಹಾಯಿಕ್ಕಿಕೊಂಡು ನಂಮ್ಪು ನಂಮ್ಪು ಕೇರಿಯಲೂ ಬೆವಹಾರವನಾಡು

- 17 ವೆಲು ಅಹಱುಗಳಂದೆ ಅದಂಥಾ ದೇವಣಪತ್ತಿಗೆ ದೇವರಾಯ[ಗೆ\*]ಲೂ ಚೌಳಯಕ್ಕೇರಿಯ ವಿನಾಯಕದೇವರಿಗೂ
- 18 ಮೂಱುಕ್ಕೇರಿಯ ಸೌವ್ಯದೇವರಿಗೂ ಸರಿಯಾಗಿ ನಡವೆ ಸ[ಖ]ರೆಯ ಬೆವಹಾರವೆ ನಾಡುವ ಕಟ್ಟಳೆ ಘಟ್ಟ-
- 19 ದ ವೇಲಣಿಂದ ಮೂಱುಕ್ಕೇರಿ ಚೌಳಯಕ್ಕೇರಿಯ ಒಳಗುಳೆ ಸೆಟ್ಟಿಗಳೂ ಹೇಟಿನಲೂ ತಂದೆಂಥಾ ಸಖರೆ ತ-
- 20 ಲೆವೊಕೆಯಲೂ ತಂದೆಂಥಾ ಸಖ . ಯ ದೇಸೆಬೆವಕಾರಿಗಳೂ ಹೇಟಿನಲೂ ತಂದೆಂಥಾ ಸಖರೆ ತಲೆವೊ-
- 21 ಟೆಯಲೂ ತಂದೆಂಥಾ ಸಖರೆಯ . . . . . ತಾಳು ಮೂಡಲು ನೀರು ಹರಿವೆ ತೋಡಿದಂ ಪಡು-
- 22 ವೆಲು ತೇಕಲು . . . . . ರವಲು ನಾರಾ[ಯ]ಣದೇವರೆ ವೆಗಿಲಿಂದಂ ಬಡಗಲು ಪಡುವೆಲು
- 23 ನಾರಾಯಣ . . . . . ಡಿಯಿಂದಂ ಮೂಡಲು ಬಡಗಲು ಪಡುವೆ ಗೋಲ ಬಳಯ-
- 24 ವೆರ ಗಡಿಯಂ[ದ] . . . . . ಯ ವೊಳೆಗುಳೆ ಎರಡು ತಾಣಗೂಟ್ಟಿಗೆಯ ತಾವಿನ-
- 25 ಲೂ ಚೌಳ . . . . . ಸರಿಯಾಗಿ ಬಡಗವಾಗಿಲಮೆಳಗೆ-
- 26 ಯನೂ ಕಟ್ಟಿ . . . . . ಹಾಯಿಕ್ಕುವರು ಸಖರೆಯ ಕೇಟಿ
- 27 ದ . . . . . ಕೇರಿಯ ವಿನಾಯಕದೇವರಿಗೂ ಮೂ-
- 28 [ಱು] . . . . . ಹರಣೆಯ ವಾಡುವೆಲಿ ಎರಡು
- 29 . . . . . ಉ ವಿಕ್ರಯವಾಗಿ ಮೂಡದೆ ಮಿ
- 30 ಕ್ಯಸೆ . . . . . ಯವರು ತಮೆ ಕೇರಿಗೆ ಕೊಂಡು ಹೋಗಸೆಲದು [ಗೆ\*] ಚೌಳಯಕ್ಕೇರಿಯ-
- 31 ವೆರೂ [ತಮೆ] ಕೇರಿಗೆ ಕೊಂಡು ಹೋಗಸೆಲದು [ಗೆ\*] ಆ ಮುಳಗೆಯವೊಳಗೆ ಯಟ್ಟು ಮಂದೆ ಧಾರಣೆ ಅದಗೆ
- 32 ಕೊಂಬಂಥಾ ಗ್ರಾಹಕರಿಗೆ ಮೂಱುಕೆರಿಯ ನೂಲುಸೀರೆಯ ಬೇಹಾರವೊ ಮೂಱುಕ್ಕೇರಿಯವರಿ-
- 33 ಗೆ ಸಲುಱುದು [ಗೆ\*] ಉಳಧಾಡ ಬೆವಹಾರಱು ನಮೆ ಎರಡುಕ್ಕೇರಿಗೆ ಸರಿಯಾಗಿ ಸಲುಱುದು ಪೂರ್ವಮರಿ-
- 34 ಯ್ಯಾದೆಯಲೂ ಚೌಳಯಕ್ಕೇರಿ ಮೂಱುಕ್ಕೇರಿಗೆ ನೀರುವಡ್ಡಿಯಲೂ [ಕೊ]ಂಡು ಬಹ ಎಳುವಿಧಳಧಾ-
- 35 (ಂ)ವ್ಯದೆ ಬೆವಹಾರವನೂ ಸರಿಯಾಗಿ ಅಡುವೆಱು [ಗೆ\*] ನಮೆ ಎರಡುಕ್ಕೇರಿಯಲೂ ನಮೊಳಗೆ ನಾಱು
- 36 ಸಂನಾಜ ಹುಟಿದರೆ ಸಮೆಯಸಂಕೇತದಮೇಲೆ ಅಡಿವಾಡಿಕೊಂಬೆಱು [ಗೆ\*] ಕೈದುನ ಗುಡಿದು ಕಾ-
- 37 ದಸೆಲ್ಲದು [ಗೆ\*] ನಮೆ ಎರಡುಕ್ಕೇರಿಯವರೂ ಆಡುವೆಂಥಾ ಬೆವಹಾರವನೂ ನಮೊ[ಳ]ಗೆ ನಾಱು ವಂಚ-
- 38 ನೆಯಿಲ್ಲದೆ ವೊತ್ತಂಬಲ್ಲವ ವಾಡದೆ ಸರಿಯಾಗಿ ಬೆವಹಾರವನೂ ಆಡುವೆಱು [ಗೆ\*] ಈ ಬರದೆ ಕಟ್ಟಳೆಗೆ
- 39 ನಾಱು ತಪಿದವಾದರೆ ವಾರಣಾಸಿಯ ಗಂಗೆಯಲೂ ಶ್ರೀವಿಶ್ವನಾಥದೇವರೆ ಸಂನಿಧಿಯಲ್ಲಿ ಸೋಮ-
- 40 ಸೂರ್ಯ್ಯಗ್ರಹಣದಲ್ಲಿ ಸಹಸ್ರಸಂಖೆಯ ಬ್ರಾಹ್ಮರನೂ ಸಹಸ್ರಸಂಖೆಯ ಗೋಱುಗಳನೂ ವ-
- 41 ದಿಸಿದ ದೋಷಕ್ಕೆ ಹೋರಱು [ಗೆ\*] ಕುಡುಕೂರೆ ಶ್ರೀಕೋಟಿನಾಥದೇವರೆ ಲಿಂಗವೆ ಕಿತ್ತ ದೋಷಕ್ಕೆ ಹೋರಱು-
- 42 ಱು [ಗೆ\*] ಹತುಕ್ಕೇರಿಯ ನಾರಾಯಣದೇವರೆ ಕಿತ್ತ ದೋಷಕ್ಕೆ ಹೋರಱು [ಗೆ\*] ಕೊಡಳಯ ತಂಬರ- ನಾರಾಯಣ-
- 43 ದೇವರೆ ಲಿಂಗವೆ ಕಿತ್ತ ದೋಷಕ್ಕೆ ಹೋರಱು [ಗೆ\*] ಅರಮನೆಗೆ ತಪ್ಪು ವೆರಹ ಹಂನೇರಡುಸಾವರೆ ಹೂಂನ-
- 44 ನೂ ತೆಱುವೆಱು [ಗೆ\*] ಮಂದೆ ಈ ಬರದೆ ಕಟ್ಟಳೆಗೆ ನಿಂದು ಬಾಳುವೆಱು ಎಂದೆ ಚೌಳಯಕ್ಕೇರಿಯ
- 45 ಅಈವರು ಹಲರೂ ಮೂಱುಕ್ಕೇರಿಯ ಮೂವರು ಸೆಟ್ಟಿಕಾಱರು ನೂಱುಕಾನೆತ್ತೆಳಮೆ ವೊಳ-
- 46 ಗಾದೆ ಸಮಸ್ತ ಹಲರೂ ನಮ್ಮಿಳಗೆ ಏಕಮೆತ್ಯವಾಗಿ ವೊಡಂಬಟ್ಟು ಬರಸಿದ ಶಿಲಾಶಾಸ-
- 47 ನೆ [ಗೆ\*] ಯಂತಪ್ಪುದಕ್ಕೆ ಬರದಾತ ಕರಣರೇವೊಡೆಯಪ್ಪಗಳ ಪಯಿಕದೆ ಅಕವಣೆಯ ನಾ-
- 48 ಗರಸನ ಬರಹಾ ಆ ಕರ್ತಾರ ಚೌಳಯಕ್ಕೇರಿಯ ಐವರೂ ಹಲರೆ ವೊಪ ಕೆಲಂಗೇಟಿಯ ಶ್ರೀವಿನಾಯಕ-
- 49 ದೇವರು ಮಾಯಂಕೊನ ಬರಹ ಮೂಱುಕ್ಕೇರಿಯ ಮೂವರು ಸೆಟ್ಟಿಕಾಱರು ನೂಱುವೆತ್ತೆಳಮೆ ವೊಳಗಾದ
- 50 ಸಮಸ್ತಾಹ[ಲ\*]ರ ವೊ[ಪ] ಶ್ರೀ ಕೋಮನಾಥದೇವರು . . . . . ಮಂಗಳ ಮಹಾಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ[ಗೆ\*]

## No. 310.

(A.R. No. 120 of 1901).

ON THE THIRD SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀ ಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ[೩] ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚ್ಛಂಭಿಚಂದ್ರಚಾಮ-  
2 ರಚಾರವೇ [೧\*] ತ್ರಯಿಲೋಕ ನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಸಂಭವೇ ||
- 3 ಸ್ವಸ್ತಿಶ್ರೀ[೧\*]ಜಯಾದ್ಭುತಯ ಶಕವರುಷ ೧೨೨೨ ನೆ ವರ್ತಮಾನ ನಂದನ ಸಂ-  
4 ವತ್ಸರದ ಫಾಲ್ಗುಣಶುದ್ಧ ೧೨ ಸೋಮವಾರದಂದು ಶ್ರೀಮನ್ಮಹಾರಾಜಾಧಿರಾ-  
5 ಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಆರಿರಾಯನಿಭಾಳ ಭಾಷೆಗತಪ್ರವರಾಯರಗಂಡ ಶ್ರೀವೀರ-  
6 ದೇವರಾಯವೊಡೆಯರು ರಾಜ್ಯಾದ್ಭುತಯಂ ಗೆಯಿವಲ್ಲಿ ಅ ದೇವರಾಯವೊಡೆಯ-  
7 ರ ನಿರೂಪದಿಂ ಶ್ರೀಮನ್ಮಹಾಪ್ರಧಾನ ಸಂಖರದೇವ ವೊಡೆಯರು ಬಾರಕೂರ ರಾ-  
8 ಜ್ಯವನು ಅಳುವ ಕಾಲದಲು ಮೂಱುಕೇರಿಯ ಶ್ರೀಸೋಮನಾಥದೇವರ ಸಂ-  
9 ನಿಧಿಯಲು ನಾಗಮಂಗಲದ ಆರಿ[ಕ]ನಘಟ್ಟದ ಜೋಗಿಸೆಟಿ ಆತನ ಮ-
- 10 ದವಳಗೆ ರಾಮಕ್ಕ ಅವರಿಬ್ಬರ ಮಗ ಚಿಕ್ಕಿಸೆಟ್ಟಿ ದೇವರ ಉಪಾರದ [ನ]ಲುಮೆಯ-  
11 ಲಿ ರುದ್ರಪೂಜೆಯಲ್ಲಿ ವೊಬ್ಬ ಬ್ರಾಹ್ಮಣನ ಭೋಜನಕ್ಕೆ ಮಾಡಿದ ಧ(೦)ವ್ಯೂಹಕ್ಕೆ ವರುಷ-  
12 ಂಪ್ರತಿ ನಡವ ಅಕ್ಕಿ ಮೂ ೧೨ ಕ್ಕೆ ಸೋಮನಾಥದೇವರಿಗೆ ಬೇಳೂರವೊಳಗೆ ಸೋಮಂಣ-  
13 ಸೆಟ್ಟಿ ಮೂಲವ ಕೊಟ್ಟ ಬಾಳನವೊಳಗೆ ಹಂಸರಡು ಮೂಡ ಅಕ್ಕಿಗೆ ಆ ಚಿಕ್ಕಿಸೆಟ್ಟಿ ಅ-  
14 ಡ್ಡವನೂ ಕೊಟ್ಟನಾಗಿ ಅ ಧರ್ಮವನೂ ಸೋಮನಾಥದೇವರೂ ಮೂಱುಕೇರಿಯ  
15 ಹಲರೂ ಅಚಂದ್ರಾರ್ಕವಾಗಿ ನಡಸ ಪಾಲ್ನಿಬಹರು | ಸ್ವದತ್ತಂ ಪಗದತ್ತಂ ವಾ ಯೋ  
16 ಹರೇತಿ ವಸುಂಧರಾ[೦ |\*] ಷಷ್ಟಿವ್ಯಸಂಪದಸಂಪ್ರಣಿ ವಿಷ್ಣುಯಾಂ ಜಾಯ-  
17 ತೇ ಕ್ರಮಿ | ದಾನಪಾಲನಯೋವ್ಯೂಹೈ ದಾನಾತ್ರೇಯೋನ್ಯಪಾಲನಂ ದಾನಾ[೧\*]ಸ್ವ-  
18 ಗ್ಗಮವಾವೋತಿ ಪಾಲನಾದಚ್ಯುತಂ ಪದಂ | ಯೂ ಧ(೦)ವ್ಯೂಹವನು ಅರೊಬ್ಬ-  
19 ರು ಕೆಡಿಸಲುಕೆ ಅಳುವಿದರ ತುಳುರಾಜ್ಯದ ಧರ್ಮವ ಕೆಡಿಸಿದವರು [೧\*] ವಾ-  
20 ರಣಾಸಿಯಲ್ಲಿ ನೂಣೆಂಟುಕಪಲೆಯ ಕೊಂಡ ದೋಷದಲ್ಲಿ ಹೋದರು [೧\*] ಯೂ  
21 ಧರ್ಮವ [ಮಾ]ಡಿದವರಿಗೂ ಯೂ ಧ(೦)ವ್ಯೂಹವ ಪಾಲಿಸಿದವರಿಗೂ ಮಂಗಳ ಮ-  
22 ಹಾಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ [೧\*]

## No. 311. .

(A.R. No. 121 of 1901).

ON THE FOURTH SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ(೦) ನಮಃ[೦] | ಶ್ರೀಸರಸ್ವತೈ(೦) ನಮಃ [೧\*] ಶ್ರೀಗುರುಭ್ಯೋ(೦) ನಮಃ [೧\*]  
ನಿವ್ವಿಘ್ನೇ ಮಸ್ತು [೧\*] ನಮಃ-
- 2 ಸ್ತುಂಗಶಿರಶ್ಚ್ಛಂಭಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [೧\*] ತ್ರಯಿಲೋಕನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ
- 3 ಶಂಭವೇ | ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [೧\*] ಜಯಾಭ್ಯುದಯಶಕವರುಷ ೧೨೨೨ ನೆಯ ವರ್ತಮಾನ ವಿರೋಧಿಕ್ರತು-  
ಸಂವತ್ಸರದ
- 4 ಬೇಸಗೆಯ ತಿಂಗಳು ಮೊದಲಾಗಿ ಶ್ರೀ ಮನ್ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ ದೇವರಾ-  
5 ಯಮಹಾರಾಯರೂ ವಿಜಯಾನಗರಿಯ ಸಿಂಹಾಸನದಲ್ಲಿ ಸುಖಸಂಕಥಾನೋದದಿಂ ಸಕಳಸಾಂ-
- 6 ಬ್ರಾಹ್ಮವನು ಪ್ರತಿಪಾಲಿಸುವ ಕಾಲದಲ್ಲಿ ಅವರ ನಿರೂಪದಿಂ ಚಂಡರಸವೊಡೆಯರೂ ಬಾರಕೂರ ತು-  
7 ಳುರಾಜ್ಯವನು ಪ್ರತಿಪಾಲಿಸುವ ಕಾಲದಲು ಮೂಱುಕೇರಿಯ ಶ್ರೀಸೋಮನಾಥದೇವರಿಗೆ ಹಯಿವರಾಜ್ಯ-  
8 ದೆ . ಟಗಿಯಗ್ರಾಮದ ಶ್ರೀಮನ್ಮಹಾಪ್ರಭು ಬುಕ್ಕೇಸಹಯಿವರ ವೊಡವುಟ್ಟಿದರು ಕಾ[ಶ್ಯ]ಪಗೋ-  
ತ್ರದ ಯೆ-
- 9 ಜಾಶಾಖೆಯ ಸಾನಾಟಿಯ ಶ್ರೀಧರಭಟ್ಟರ ಮಕ್ಕಳು ನಿಷ್ಣು ಭಟ್ಟರು ಶಂಕರ ಭಟ್ಟರು ಮಾಡಿದ ಧರ್ಮದ  
ಶಿಲಾಶಾ-
- 10 ಸನದ ಕ್ರಮವೆಂತೆಂದರೆ ನಮಗೆ ದೇವರಾಯಮಹಾರಾಯರ ಕೈಯಲು ಸೋಮೋಪರಾಗಪ್ರಾಂಣ್ಯಕಾಲ-  
ದಲ್ಲು

- 11 ಸರಿರಂಣೋದ್ಯೋಗದಕದಾನಧಾರಾವರ್ವಕವಾಗಿ ಬಂದ ಅನೇಗಳಯಗ್ರಾಮದ ಚತುಸ್ವೀಮೆಯ ವಿವರ ಮೂ-
- 12 ಡಲು ನಾಣರಾಠಾಠತನ ಗಡಿ ಉಡುವರ ಬಳಯವರ ಗಡಿ ಗೋಜರ ಬಳಯ ಹೆಗ್ಗಡೆತ್ತಿಯ ಗಡಿ ಆರಿಯ ಬಳ-
- 13 ಯವರ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವಲು ತೆಂಕಲು ಉಡುವರ ಬಳಯವರ ಭಾಗಿಯ[ಕೋ]ಣಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು
- 14 [ಶ್ರೀಮ]ತುಕುಂಡಿನಪುರದ ಹರಿದ ಹೊಳೆಯ ಅಚೆಯಕಲ್ಲಿಂದಂ ಮೂಡಲು ಬಡಗಲು ಹರಿದ ಹೊಳೆಯ
- 15 ಅದರಿಂದಂ ತೆಂಕಲು [ಜಳಗ] ಮೂಡಣ ಜೈನರಿ ಜಿಲೆಯ ಅಂಣಿಸೆತಿಯಗಡಿಯಿಂದಂ ಪಡುವಲು ಗೋಜ[ರ]- ಬಳ-
- 16 ಯವರು ಜಿಲೆಯ ಅಂಣಿಸೆತಿಯ [ಗಡಿ]ಯಿಂದಂ ತೆಂಕಲು ಮೂಡಲು ಪೂಸವಿನಕಟಿಯ ಬಡಗಣ ಹರಿದ ಹೊ-
- 17 ಳಯ ಅದ[ರಿಂ]ದಂ ತೆಂಕಲು ಯಿಂತ್ತೀ ಚತುಸ್ವೀಮೆಯವೊಳಗುಳ ಅನೇಗಳಯ ಗ್ರಾಮಂ ಕಂ ಕುಳ- ಕಾ[ರಂಭಿ] ಪ--
- 18 ರವೆಯಿಂದೆ ಕೊಕಣಗ . ಅಕ್ಕಿ ನಾಗಂಡುಗದಲ್ಲು ಮು [೩]೦ ಉಭಯಂ ಕಾಟಿ ಗ ೪೫೪ ಅಕ್ಕಿ ಮು ೩೦ ಅಕ್ಷರದಲು
- 19 ಕಾಟಿ ನಾನೂಱಿಯವತ್ತನಾಲ್ಕು ಹೊಂನು ಅಕ್ಕಿ ಮೂಡೆ ಮುವತ್ತಯೆರಡಕ್ಕೆ . . . . . ಮೂ- ಷುಗೇರಿಯ ಶ್ರೀಸೋಮ-
- 20 ನಾಥವೇವರಿಗೆ ಜಾತಕಭಟ್ಟರು ಮಾಡಿದ ಧರ್ಮದ [ವಿ]ವರ ಸೋಮ . . . . . ಅಮೃತ ಹರಿನಾಣದ ಉಪಾರ
- 21 ಭಕ್ತೆ ಸಹ . . . . . ಸಂಕ್ರಾಂತಿಯ ಪಂಚಾಮೃತ ಉಪಾರ ಭಕ್ತೆ ಸಹ ವರುಷಂ ಕಂ ಕಾ ಗ ೩ ಸೋ-
- 22 ಮವಾರದ ಅಷ್ಟಗಂಧಕ್ಕೆ ವರುಷಂ ಕಂ ಕಾ ಗ ೪ ನವರಾತ್ರಿಯ ಅಷ್ಟಗಂಧಕ್ಕೆ ವರುಷಂ ಕಂ ಕಾ ಗ ೩ ದೇವರೊಳಗಣ ನಾ-
- 23 ರಾಯಣದೇವರಿಗೆ ಜಿ[ಲ್ವ]ಪತ್ರೆಯವಾಲೆ ನಯಿವೇದ್ಯಕ್ಕೆ ವರುಷಂ ಕಂ ನಾಗಂಡುಗದಲು ಅಕ್ಕಿ ಮೂಂ ರುದ್ರ-
- 24 ಪೂಜೆಯಲು ಉಂಬ ಬಾಹ್ಯರ ಜನಂ ಕು ನಾಗಂಡುಗದಲ್ಲು ಅಕ್ಕಿ ಮುಂ [೩] ಜಾತಕ ಕಂಕರ- ಭಟ್ಟರೂ ಅರೆಸಪ್ಪ-
- 25 ವೊಡೆಯಗ ಹೆಸರಲಿ ಮಾ . . . . . ಯಷ್ಟಗಂಧಕ್ಕೆ ವರುಷಂ ಕಂ ಕಾ ಗ ೪ || ನಂದಾದೀ- ಪ್ತಿಗೆ ವರುಷಂ ಕಂ ಕಾ-
- 26 ಟಿ ಗ ೬ ಅಂತು ವರುಷಂ ಕಂ ಕಾಟಿ ಗ ೩೩ ಅಕ್ಕಿ ನಾಗಂಡುಗದಲು ಮು ೩ ಅಕ್ಷರದಲ್ಲು ಕಾಟಿ ಮೂವತ್ತ ಆಟು
- 27 ಹೊಂನೂ ನಾಗಂಡುಗದಲು ಹಾವಿ ನಾಲ್ವತ್ತ ಆ ಲೈ ದೆ ಮೂವತ್ತಮೂಟು ಮೂಡೆ ಅಕ್ಕಿಯನೂ ಸರಿರಂ- ಣೋದ್ಯೋಗದಕದಾ-
- 28 ನಧಾರಾವರ್ವಕವಾಗಿ ಆಚಂದ್ರಾಕ್ಷರಸ್ಥಾಯಿಯಾಗಿ ಸಿದ್ಧಾಸುದ ಹೊಂನಿ(ಂ)ನಲೂ . ರ . ವರಿ- ಯಿಂದಲೂ (ಕಾಲ)-
- 29 ಕಾಲಕಾಲಕ್ಕೆ ತಪ್ಪದೆ ನಡೆಸಿ ಬಹಲು ಎಂದು ನಮ ಸ್ವರೂಪಿಯಿಂದ ವೊಡಾ[ಬ]ಟ್ಟುಕೊಟ್ಟ ಶಿಲಾ- ಶಾಸನ ಜಾತಕಭ-
- 30 ಟ್ವರನೂ ಊರು ಜಗತಿನೂಱ ಆನುಸರಿ ವೊತಿ . ದರ ಅ ವೊತ್ತನೂ ಪರಿಹರಿಸಿಕೊಟ್ಟ ಯೊ ಧರ್ಮು- ವನೂ ನಡೆಸಿ-
- 31 ಕೊಂಬರು [\*] ಊರು ಜಿಗತಿನವೊಳಗೆ ಅರೊಬ್ಬರು ಜಾತಕಭಟ್ಟರನೂ ಊರನೂ . . . . .
- 32 ಟಿಯಲು . . . . . ಆಳಕವುಳವಾಗಿ . ಬಾಳುಭಟ್ಟರಿಗೆ . . . . . ರಿ ಅವರು ಆ ಉರಿಯಿಂಹೂಱ[ಗೆ]
- 33 ಉರೊಳಗೆ ಅರೊಬ್ಬರು ವೊಳಸ ಮಾಡಿದವರಿಗೆ ಜಾತಕಭಟ್ಟರೂ ಹಲರೂ ಊರು ಜಗತ್ತೂ ಕೂಡಿ ತ- ಪ್ಪರೊ-

- 34 ಟಿಸಿ ಹರವ[ರಿ]ಯ ಮಾಡಿಕೊಂಬರ[ಲ್ಲ]ದೆ ಭಟರೇ ಹರವರಿಯ ಮಾಡಿಕೊಳಸಲ್ಲದು [\*] ಪೂರ್ವ  
ದಲ್ಲಿ . . . . .
- 35 . . . . . ಹಂನೇರಡು . . . . . ಕ್ಕೆ ಅಯಿದು ಮೂಡೆ  
[ಅಕ್ಕಿ]-
- 36 ಯನ್ನು . . . . . ಯಿಂದ . . . . . ಅಕ್ಕಿ ತಪ್ಪದೆ ನಡೆಸಿಬಹರು . . . . .  
. . . . . ನಡೆಸಿಕೊಂಡು ಬಹರು . . . . . ಕಾಲಗ್ರಾಮದ . . . . .
- 37 . . . . . ಮೂಡೆ ಅಕ್ಕಿಯನು ಜಾತಕಭಟ್ಟರು ನಡೆಸಿಬಹರು [\*] ಹರವರಿಯ ತೋಟ-  
ವೆಲ್ಲದೆ ಗ್ರಾ-
- 38 ವಂದೊಳಗೆಲು ವರ ಅಂ . . . . . ತಸಲ್ಲದು ಜಾತಕಭಟ್ಟರ ವೊಪ್ಪ ಮಲ್ಲಣನ ವೊಪ್ಪ ಶ್ರೀಕಲಸನಾಯದೇವ  
39 ಉರು ವೊಪ ಕಂಡ ನಾರಣಿಹೆಬಾರನ ವೊಪ [ಸೆ]ನಿಲಾಳೂರಿ . . . . . ಮುಹರಹಬಾರನ ಜನನಕೆ ವಿಹ  
ಮೂ-
- 40 ಡಕ್ಕೇರಿ[ಯ] ವೊಪ್ಪ . . . . . ಶಂಕರಹೆ-  
ಬಾರನ ವೊಪ್ಪ . . . . . ಹೇರದಕೇಶವಹೆಬರ-
- 41 ನ ವೊಪ್ಪ ಸಂಸಾ . . . . . ತನೆಯ ಜನನದ ಅರುವಾರಕಾಕರ ವೊಪ್ಪ . . . . . ತ ಸೋಮದೇವರು  
ನಾರಸಿಹೆ ವೊಪ್ಪ
- 42 ಅಂತು ಉರಪಮಂದಿಯ ವೊಪ್ಪ . . . . . ಯಿವತೊಂದು ಪ್ರಜೆ ಹೇಳ ಮಧ್ಯಸ್ತ ಶ್ರೀಧರ-  
ಭಟ್ಟ-
- 43 ರ ವೊಪ . . . . . ವೆಸಿಷ್ಟ ಗೋತ್ರದ ಯಜುಶ್ಯಾಖೆಯ . . . . .
- 44 . . . . .

## No. 312.

(A.R. No. 122 of 1901)

ON THE SEVENTH SLAB IN THE SAME PLACE.

- 1 ಸ್ವೆಸ್ತಿ [\*] ಶ್ರೀಮದ್ರ್ಯಾದವಚಕ್ರವರ್ತಿ ಅರಿರಾಯ ಬಸವಶಂಕರ
- 2 ಹೊಯಿಸಣ ಶ್ರೀನೀಲಭಲ್ಲಾಳದೇವರೇರ ಪಟ್ಟದ ಪಿರಿಯರ-
- 3 ಸಿ ಕಿ[ಷ್ಣ]ಯಿ ತಾಯಿಗಳ ಶ್ರೀಪಾದಸಂನಿಧಿಯೆಲು ಶ್ರೀಮ-
- 4 ನು ಮಹಾಪ್ರಧಾನಂ ವಯಿಚಪ್ಪದೇಣ್ಣಾ ಯಕರೂ ಅಜ್ಜಂ-
- 5 ಣಸಾಹಣಿಯರ ಪ್ರಧಾನಿಕೆಯಲ್ಲಿ ಶ್ರೀಮತು ಶಕವರುಶ
- 6 ೧೨೫೮ ನೆಯ ಭಾತುಸಂವತ್ಸರದ ವೈಶಾಖ ಶುದ್ಧ ೧ ಮೇಶಮಾ-
- 7 ಸ ೧೯ ನೆಯ ಶನಿವಾರದಂದು ಮೂಱುಕೆಯ್ಯೊ ಸೌಮ್ಯದೇ-
- 8 ವರಲ್ಲಿಂ ಬಾ[ಕಿ]ಸೆಟ್ಟಿಯ ಮಕ್ಕಳು ಸೋಮಣ ಬಾಕಂಣನವರು
- 9 ಹೊ[ಗಿ] ಹಾಡಿಯ ದೇವಸ್ವದ ಬಾಳ ಮೇಲೆ ಅಗ್ರನಾಕಕ್ಕೆ ವರುಶ ೧ ಕೆ
- 10 ನಾಗಂಡುಗದಲ್ಲ [ನೂ]ಱ ನಾಲ್ವತ್ತುಮೂಡೆ ಭತ್ತ ಬಹ ಬಾಳ-
- 11 ನು ಅರ್ಥವೆ ಕೊಟ್ಟು ಧಾರಾಪೂರ್ಬ್ಬಕವಾಗಿ ಕೊಂಡು ಅಗ್ರನಾಲ್ಕ-
- 12 ಕ್ಕೆ ತಾ[ವು] ಧಾರಾಪೂರ್ಬ್ಬಕವಾಗಿ ಯೆಱದು ಕೊಟ್ಟ-
- 13 ರು [\*] ಸೋಮನಾಥದೇವರ ಬೇಹರ ನಡವಡೆ ಯಿ [ವಗ]
- 14 ನಡವುದು [\*] ಯಿದಕ್ಕೆ ಬಾನಗೇಡು ಬಹಗೇಡಿಲ್ಲ [\*] ಮೂಱು-
- 15 ಕೇರಿಯ ಮೂವರು ಸೆಟ್ಟಿಕಾರೂ ನೂಱು ಅಯ್ಯತ್ತು ಎ-
- 16 ಳಮೆ ಮುಂತಾಗಿ ಮಾಡಿದಂಥಾ ಧರ್ಮ್ಯ [\*] ಯಿ ಧರ್ಮ್ಯದ-
- 17 ನಾರು ಅಳಿದಡೆ ವಾರಣಾಸಿಯೆಲು ೧೦೮ ಕೆ-
- 18 ವಿಲೆಯ ಕೊಂದ ದೋಶ ಶ್ರೀಸೋಮನಾಥ ದೇವರ ಕಿತ್ತ ದೋಶಮಕ್ಕು
- 19 ಸ್ವದತ್ತಾಂ ಪರದತ್ತಾಂ ವಾ ಯೋ ಹರೇಚ ವಸುಂಧರಾ[ಂ] [\*] ಶಸ್ತಿ-
- 20 ನ್ವರ್ಶ್ಯಸಹಸ್ರಾಣಿ ವಿಷ್ಣಯಾಂ ಜಾಯತೇ ಕ್ರಿಮಿ ||
- 21 ವೊಪ್ಪ ಶ್ರೀಸೋಮನಾಥ [\*]

## No. 313.

(A.R. No. 123 of 1901).

ON THE EIGHTH SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀ ಗಣೇಶಾಯ ನಮಃ [1\*] ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಬಿಚಂದ್ರಚಾಮರ-
- 2 ಚಾರವೇ | ತ್ರಯಿಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ || [ಸ್ವಸ್ತಿ] ಶ್ರೀ[8\*]ಜಯಾ-
- 3 ಭ್ಯದಯ ಶಕವರ್ಷ ೧೩೬೦ ನಯ ವರ್ತಮಾನ ಸಿದಾರ್ಥಿಸಂವತ್ಸರದ ಚಯಿತ್ರ ಬ ೩೦ ಸೋ  
ಮಹಾ-
- 4 . . ವೃಂಣ್ಯಕಾಲದಲೂ ಶ್ರೀಮದ್ರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಗಜಬಲಗಾಱ ದೇವರಾಯ  
ಮಹಾ
- 5 ರಾಯರು ವಿಜಯಾನಗರಿಯ ರಾಜಧಾನಿಯ ಸಿಂಹಾಸನದಲ್ಲಿ ಕುಳಿದು ಸುಖಸಂಕಥಾವಿ-
- 6 ನೋದಿದಿಂ ಸಕಲಸಾ(೦)ವ್ರಾ(೦)ಹ್ಯಾಭ್ಯದಯಕಾಲದಲಿ . ಆ ರಾಯರ ನಿರೂಪದಿಂ ಅಣ[ಪ]  
ವೊಡೆ-
- 8 ಯರು ಬಾರಕೂರು ಮಂಗಲೂರು ರಾಜ್ಯಗಳ ನಾಳುವ ಕಾಲದಲಿ ಆ ಅಣಪವೊಡೆಯರು ರಾಯ್ಯರ  
[ಸಂ]-
- 9 ತತಿಗೆ ವೇದೋಕ್ತವಹ ಆಯುಷ್ಯಾಭಿಘ್ರಾಧಿ ಯಹಂತಾಗಿ ಹರಿತಗೋತ್ರದ ಯಜುಶ್ಯಾಖೆಯ .  
. . .
- 10 ಭದ ಚಿಕ್ಕಂಣ ಅಯ್ಯನವರ ಮಕ್ಕಳು ತಿಮಿ[ರೆ]ದಂಡ[ನ]ಅಯ್ಯನವರಿಗೆ ಸಹಿರಂಣೋದಕ ದಾನಧಾ-  
ರಾಪೂ-
- 11 ವಕವಾಗಿ ಕೊಟ ಬಾರ[ಕೂ]ರ ವೊಳಗಣ ಹಾನೆಯ ಹಳ್ಳಿಯ ಊರ ವೊಳಗೆ ಹರವರಿಯವರ ಬ[ಳ]ಯ  
ಶಿಲಾಶಾಸ-
- 12 ನದ ಕ್ರಮವೆಂತೆಂದರೆ ಉಪಾರವರಿಗೆ ಸೆಲುವ ಮೇಲುಕಾಟಿ ಗ ೩ ಭತ್ತ ಬಳ ಹಾನೆ ೪೦ ಲೆಕ್ಕದಲು  
ಮೂಡೆ . . .
- 13 ಭೂಮಿಗಳ . . ಮರಗಳ ಚತುಸ್ಸೀಮೆಯ . . . [ಮ]ಲೆಮೇಕಯೆಂಬ ಬಯಲ . . .  
ಮೂಡಲು ಸ[ಟಿ]
- 14 ಕಾಱ ರುದ್ರಸೆಟಿಯರು [ನ]ರಣಸೆಟಿಯ ಯಿಬರ ಗವೆಯ ಗಡಿಯಿಂ ಪಡುವಲು ಸೋಮಯಿ  
[ದೇವ]ರ
- 15 [ಗ]ಡಿಂ ಬಡಗಲು ಸಟಿಕಾ[ಱ] ಕುನಿಸೆಟಿಯರ ಗದೆಯ ಗಡಿಂ ಮೂಡಲು ರುದ್ರಸೆಟಿಯರ ಗಡಿಂ  
ತಿಂ-
- 16 ಕಲು ಯಿಂತೀ ಚತುಸ್ಸೀಮೆಯಲ್ಲಿ ಬಿತ್ತುವ ಗದೆ . . ಬೆದೆಗಣಲು ಮೂ [೨೩] ಯಿ . . .  
. . .
- 17 ನರಸೆಟಿ ಬಯಿರಂಣಸೆಟಿಯ ಗಡಿಯಿಂದಲಾ ಯಿಂತೀ ಚತುಸ್ಸೀಮೆಯಲಿ ಬಿತ್ತುವ ಬೆದೆಗಣಲು  
ಮೂಡೆ . . .
- 18 . . . ನೆಯ ಗದೆ ೧ ಅದಱ ಮೂಡ ತೆಂಕ ಗದೆ ೨| ಉ[ಭ\*]ಯಂ ಗದೆ ೩ ಕಂ ಸೀಮೆ ಮೂಡ ತಂ  
ಕಸೀಮೆಯಲು . . .
- 19 ಟಿ ಪಡುವ ಅಣಿಸೆಟಿಯ ಗಡಿಂ ಮೂಡಲು ಮೇಗಣದ [ಕಾ]ಟಿಯ ಗದೆ ೧ ಅದಱ ಬಡಗಣ ಕೊರವಿ  
ತಿಂ-
- 20 ಮಯನ . . . . .
- 21 . ರಣಸೆಟಿಯ ಗಡಿಂ ಮೂಡ ಬಡಗಣ ಉಂಣ್ಣ ಸೆಟಿಯ ಗಡಿಂ ತೆಂಕಲು . . . . .
- 22 . . . ತೆಂಕ ಹೊಳೆ ಮೂಡ ಪಡುವ ಬಡಗಣ ವಾಧವ ಸ್ವಾಮಿಯನವರು ಯಿಂತೀ ಚತುಸ್ಸೀಮೆ-  
ಯೊಳಗು[ಳ]
- 23 . . . ಬಯಲ ಗದೆ . . ಯಕ್ಕೆ ಸಹ ಬೆದೆಗಣಲು ಮೂಡೆ [೩] . . . . .  
. . .

- 24 ಪಾಣ ಅಕ್ಷೇಣಿ ಆಗಾಮಿ ಸಿದ್ಧ ಸಾಧ್ಯ ಅಷ್ಟಭೋಗತೇಜಸ್ವಾಮ್ಯಸಹಿತವಾಗಿ ಆ . . . . .
- 25 . . . . ಭೂಮಿಯ ಬಳ . . . . .
- 26 . . . . ಸರಹರಿಸ . . . . ವಾಗಿ . . . . .
- 27 . . . . ಪುಂಜ್ಯಕಾಲದಲ್ಲಿ . . . . .
- 28 . . . . ತಮ ಸಂತಾನ ಪಾರಂಪರಿಯಾಗಿ ಆಚಂದ್ರಾರ್ಕಸ್ತಾಯಿಯಾಗಿ . . . . .
- 29 . . . . ವಂತಾಗಿ ಪಾ . ಕೊಂಡು ಬರಸಿ . . . . ಶಿಲಾಶಾಸನ . . . . .
- 30 . . . . ಕೋಟಿ ಸಂಕದ ಬಾಳು ಮೂಡೆಯ ಹರವರಿಯ ಉ[ತ್ತಿ]ಯ ನಡಸಲು
- 31 . . . . ಲಾಯ ಕಾಟಿ ಗ ೩ ಸಹಸ್ತಳ ೨ ಕ್ಯಂ ಅಕ್ಕಿ ಮೂ ೨ [೬] ಯಂತಿಯ ರಕ್ಷಾಭೋಗಾರ್ಥ-  
ವಾಗಿ [ಮೂಱು] ಕೇ-
- 32 ರಿಯ ಸಾಮ್ಯದೇವರಿಗೆ ಕಟ್ಟಿಕೊಂಡದು . . . . . ತೆಂಗಿನ ಯೆಣೆಯನೂ . . . . .
- 33 . . . . ಗಿ ೫ ಗೆ ಕೊಡುತ್ತ ಬಹೆಲು ಯಿ ಉತ್ತಿಯ ಅಸಾಧ್ಯಪಾರಿ . . . . .
- 34 . . . . . ಣಸ್ವಗಳ ಬರಹ [||\*] ಸ್ವದತ್ತಾಂ ಪರದತ್ತಾಂ ವಾ ಯೋ ಹರೇತ ವಸುಂ-
- 35 ಧರಾ [||\*] ಷಷ್ಟಿವರ್ಷ ಸಹಸ್ರಾಣಿ ವಿಷ್ವಾಯಾಂ ಜಾಯತೇ ಕ್ರಮಿ[||\*] [||\*] ದಾನಪಾಲಯೋ  
ಮರ್ಧ್ಯದಾನಾ-
- 36 ಶ್ರೇಯೋನುಪಾಲನಂ[||\*] ದಾನಾ[||\*] ಸ್ವರ್ಗಮವಾಪ್ನೋತಿ ಪಾಲನಾದಿಚ್ಛು ತಂ ಪದಂ [||\*]
- 37 ಪರಿವಾರದ ಒಪ್ಪು [||\*]

### No. 314.

(A.R. No. 124 of 1901).

ON THE NINTH SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀ ಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ [ಶುಭ]ಮಸ್ತು |
- 2 ಸ್ಯಸಿ [||\*]ಶ್ರೀಮತು ದೂರ್ವಾಸನುನೀಂದ್ರವಂಶತಿಲಕ . . . . .
- 3 ಯ ಸಂತತಿ ಸಂಜಾತರಪ್ಪ ಶ್ರೀಮತುಗನನಶಿವಾ-
- 4 ಚಾರ್ಯ್ಯರಗೆ ದತ್ತಾಳ್ವೇಂದ್ರ ಶ್ರೀ[ಮಾ]ರ ಒಡ್ಡಮದೇವಿ[ಗ]-
- 5 ಳು ಬಾರಹಕಂನ್ಯಾಪುರದ ಪಿರಿಯರೆಮನೆಯ್ಯಲು ಹ-
- 6 ತು ಕೇರಿಯ ಹಲರು ಮುಂತಾಗಿ ಕಾರಕಳದ
- 7 ಕದೂರಬೆ[ಲ]ಂಬೆಟ್ಟಿನ ತಂ[ವ್ಯಾ] ಬ್ರಹ್ಮದಾಯದ . . . . .
- 8 [ವಂ]ತ್ತಿ ಅ ೬ಂ ಮೂಡೆ ಬಿತ್ತು[ವ ಬ]ಯಲನೂ ಜಿ . . . . .
- 9 ಯಲು ನಖರ ಮುಂತಾಗಿ ಬಿಟ್ಟರು ಪೂಜೆಯ
- 10 [ಧಾ]ರೆಯ ನೆಡದು ಕೊಟ್ಟರು ಆ ಭೂಮಿ ಅವರೆ
- 11 ಸಂತತಿ ಸಂತತಿಯ ಶ್ರೀಮತಕ್ಕೆ ನಡವುದು
- 12 ಯೊ ಧರ್ಮವನೂ ಅರ್ಪು ನಾಡು ನಖರ ಪಾಶ್ಚಿಬ.
- 13 ಹವರು ಯೊ ಧರ್ಮವ ನವ ಕೆಡಿಸಿದ . . . . .
- 14 ವಾರಣಾಸಿಯಲು [೧೦v] ಕವಿಲೆಯನೂ
- 15 ಬ್ರಾಹ್ಮರನೂ ಕೊಂದ ದೋಷ [||] ಸ್ವದತ್ತಾಂ ಪರದತ್ತಾಂ<sup>1</sup>

### No. 315.

(A.R. No. 125 of 1901).

ON THE TENTH SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀ ಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ [||\*] ಶ್ರೀ ಗುರುಭೋಗ ನಮಃ [||\*] ನಿರ್ವಿಘ್ನ ಮಸ್ತು [||\*] ನಮಸ್ತುಂಗ-  
ಶಿರಶ್ಚುಂ-

<sup>1</sup> The continuation is missing.

- 2 ಬಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [1\*] ತ್ರಯಿಲೋಕ್ಯನಗರಾರಂಭ ಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭ-
- 3 ವೇ [11\*] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ[11\*]ಜಯಾಭ್ಯುದಯ ಶಕವರುಷ ೧೨೧೦ ಸಂದು ವರ್ತಮಾನ ಬಲಾತ್ಯಸಂ -
- 4 ವತ್ಸರದ ಆಶ್ವಿಜ ಶು ೧ ಶು ಉ ಶ್ರೀಮಂ(೦)ನ್ಮಹಾರಾಜಾಧಿ ರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಪೂರ್ವದ-
- 5 ಕ್ಷಿಣ ಪಶ್ಚಿಮ ಉತ್ತರಚತುಸಮುದ್ರಾಧಿಸತ್ವಿತ್ವರ ಅರಿರಾಯಕೋಳಾಹಳ ಶತುಜನ-
- 6 [ಭ]ಯಂಕರ ಪರಕಟಕವಿಭಾಡ ವಿರಪ್ರತಾಪ ಮಲ್ಲಿ ಕಾರ್ಜುನ ಮಹಾರಾಯರು ವಿಜಯಾನ-
- 7 ಗರದ ಮಹಾಸಿಂಹಾಸನದಲ್ಲಿ ಕಳಿದು ಸಮಸ್ತ ವರ್ಷಾಶ್ರಮಧರ್ಮಗಳ ಪ್ರತಿಪಾಲಿಸುವ ಕಾಲ-
- 8 ದ[ಶ್ವಿ] ಆ ರಾಯರ ನಿರೂಪದಿಂ ಶ್ರೀಮಂ(೦)ನ್ಮಹಾಪ್ರಧಾನಂ ಸಿದ್ಧಪ್ಪದ(೦)ಣ್ಣಾ ಯಕರು ಸಮಸ್ತ ದ-
- 9 [ಸಾ]ರಿಪತ್ಯವ ಮಾಡು[ವ] ಕಾಲದಲ್ಲಿ ಆ ರಾಯರು ದಂಣಾಯಕರ [ಸ್ಥಿರ]ನಿರೂಪದಿಂ ಗುರು-
- 10 ವಪ್ಪ ಒಡೆಯರು ಬಾರಕೂರ ರಾಜ್ಯವನಾಳುವ ಕಾಲದಲ್ಲಿ ಮೂಱುಕೇರಿಯ ಶ್ರೀ ಸೋಮನಾ-
- 11 ಥದೇವರ ನಯಿವೇದ್ಯ ನಂದಾನೇವಿಗ ಅಂಗರಂಗಭೋಗಪಾತ್ರ ಮೊದಲಾದ ಸಮಸ್ತ ವಿನಿ-
- 12 ಯೋಗಕ ರಾಯರ ಆಗ್ನೇಯ ದಂಣಾಯಕರ ನಿರೂಪದಿಂ ಅಣಪನಾಯಕರ ಅಪ್ಪಣೆಯಿಂ
- 13 ಗುರುವಪ್ಪ ಒಡೆಯರು ರಾಯರಿಗೆ [ಆ]ಯುರಾರೂಢ್ಯ[ಆ]ಯುಷ್ಯಾಭಿಉಧಿಕತ್ರಾಪ್ತಯ
- 14 ಮಿತ್ರಾರ್ಜಯವ[ಹ]ಂತಾಗಿ ಮೂಱುಕೇರಿಯ ಶ್ರೀಸೋಮನಾಥದೇವರಿಗೆ ಕೆಲನಾಡ ಒಳ-
- 15 ಗಣ ಕೂರಾಡಿಯ ಊರ ಕುಳ ಉಪಚಾರದ ವಿವರ ಬಾರಕೂರ ಬಾವಡಿಯಲ್ಲಿ
- 16 ಕರಣಿಕರ ವ [ರಿ]ಪ್ರಮಾಣು ಪ್ರಾಕ ಕುಳ ಕಾಟಿ ಗ ೨೧ || ಉಪಚಾರ ಕಾಟಿ ಗ ೪೯ ಕ್ಕೆ
- 17 ಊರವರ ಉಡುಗೊಣಿಕಾಟಿ ಗ ೧೦ | ನುಳಿದು ಶುಭ ಕಾಟಿ ಗ [೨]೧ || ಸೇನಬೋವಗೆ ಕಾಟಿ
- 18 ಗ ೯ || ರಿ ವನು [೪\*]ದು ಶುಭ ಕಾಟಿ ಗ ೧೧ ರಿ ೧ || ರೋಸ್ತಿನ ಕಾಣಿಕೆ ಡಕ್ಕಿಯ ಬಲಿ ಸಹ ಕಾ ಗ ೧ ||
- 19 ಸೇನಬೋವನ ವರ್ತನೆಯಿಂ ಕಾಗ ೧೦ ಅಂತು ಕಾಟಿ ಗ ೪೦ || ರಿಂ || ನೂ ಶ್ರೀಸೋಮ-
- 20 ನಾಥದೇವರಿಗೆ ಸೋಮೋಪರಾಗ ಪು(೦)ಣ್ಯಕಾಲದಲಿ ಸ[ರಿ]ರ(೦)ಣ್ಯೋದಕದಾನಧಾ-
- 21 ರಾಪೂರ್ವಕವಾಗಿ ಬರಸಿ ಕೊಟ್ಟ ಶಿಲಾಶಾಸನ [1\*] ಯಿಂತೊಪ್ಪುದಕ್ಕೆ ಗುರುವಪ್ಪ ಒ[ಪ್ಪ] [11\*]

## No. 316.

(A.R. No. 126 of 1901).

ON THE ELEVENTH SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಸ್ವಸ್ತಿ [11\*] ಶ್ರೀವಿನಾಯಕಾಯ ನಮ[ಃ] ನಮಸ್ತುಂಗಶಿರಚ್ಯುಂಜಿಚ-
- 2 ದ್ರೆಚಾಮರಚಾರವೇ [1\*] ತ್ರೈಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂ-
- 3 ಭಾಯ ಶಂಭವೇ || ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ[11\*]ಜಯಾಭ್ಯುದಯ ಶ[ಕ\*]ವರುಕ
- 4 ೧೨೧೦ ನೈಯ ಕಳಯುಕ್ತ ಸಂವತ್ಸರದ ದ್ವಿತೀಯ ಜ್ಯೇಷ್ಠ ಸು
- 5 ೧೫ ಶುಕ್ರವಾರದಲು ಶ್ರೀಮಂ(೦)ನ್ಮಹಾರಾಜಾಧಿರಾ-
- 6 ಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಹರಿಯಪ್ಪ ಒಡೆಯರ ರಾ-
- 7 ಜ್ಯಾಭ್ಯುದಯದಲು ಅವರ ನಿರೂಪದಿಂ ಶ್ರೀಮಂ(೦)ನ್ಮಹಾ-
- 8 ಪ್ರಧಾನಂ ಬೊಮರಸೆ ವೊಡೆಯರು ಬಾರಕೂ-
- 9 ರ ರಾಜ್ಯವ ನಾಳುವ ಕಾಲದಲು ಮೂಱುಕೇರಿಯ
- 10 ಸೌಪ್ಪದೇವರಿಗೆ ಸೋಮೋಪರಾಗಪು(೦)ಣ್ಯಕಾಲದಲು
- 11 ಕುಡಿನಿರಹರಿಗಳು ಮಾಡಿದ ಧ(೦)ರ್ಮ ಪ್ರತಿ ಪಠುರ್ಣ-
- 12 ಮಾಸಯ ಒಂದು ದಿನದಲು ಆ ಸೌಪ್ಪದೇವರ ಗ[ರ್ಭ]-
- 13 ಗ್ರಹದಲ್ಲ ಎರಡು ತಳುವಿಂಗೆ ಎಂಣೆ ತೆಂಗು ೨ ದೇವರ ವೊ-
- 14 ಳಸುತ್ತುಪಠುಳಯ ದೀವಿಗಗೆ ಎಂಣೆ ತೆಂಗು ೬ ನಂದಿಮಂ-
- 15 ಟಪದ ಸುತು ತಳುವಿಂಗೆ ಎಂಣೆ ತೆಂಗು ೬ ಅಂತು ಎಂಣೆ
- 16 ತೆಂಗು ೧೫ ನೂ ಪ್ರತಿ ಪಠುರ್ಣಮಿಯಲು ನಡಸುವ ದ(೦)ರ್ಮ
- 17 ಸಂಬಳಯೊಳಗೆ ಹೆಗ್ಗಡೆಯ ಬಟ್ಟಿನಲು ನಾರಣ ಹೊ-
- 18 ಳ್ಳಿನ ಮಕ್ಕಳು ವಿಷ್ಣು ಹೊಳ ಆತನ ತಮೆ ವಾಸುದೇ-



- 19 ವ ಹೊಳೆ ಅಂತು ಯಿಬ್ಬರೂ ಏಕಸ್ತರಾಗಿ ತಾವು ಬ-
- 20 ದ್ವ ಬ್ರಹ್ಮದಾಯದ ಮೂಲದ ಬಾಳು ಬಯಲು ನಾ-
- 21 ಗಂಡುಗದಲು ಬಿತ್ತುವ ಮೂ ೪ ಮೆಕ್ಕೆ ಮೂ ೨ ಮೆಕ್ಕೆಮೂ ೧೪ ಅ-
- 22 ನ್ನು ಬಿತ್ತುವ ಮೂ ೨೦ ಅಲ್ಲಿಯ ಮನೆ ತಾಲು ಮೆಕ್ಕೆ ಮರ
- 23 ನಿ[ಕ್ರಿ]ನಿಡಿಲು ಸೆಹಿತವಾಗಿ ೪ ಬಾಳ ಬದ್ದು ಹರಿಗಳು ಮಾಡಿದ ಮ-
- 24 ಕ್ಕೆ [ನಾ]ಗಂಡುಗದಲ್ಲು [ಭ]ತದ ಹಾನೆಯಲ್ಲಿ ಆಕ ಮೂಡೆ
- 25 ೫|| ಮೂಡೆ ಅಕ್ಕೆಯನು ತೆತ್ತು ಬಾಳುವನು ಆ ಬಾಳಿಗೆ ತೆಲು ವೊಂದು
- 26 ಮೂಡೆಯ ತೆಟಿನ ಮೊದಲನು ಆ ವುರ ಅಣುವರ ಸಂಮಾಂದದಿಂದ
- 27 ಅ ಉರ ನಾಳುವ ಚವುಡ್ವಯನವರು ದೇವರುಅಯನವರು ಮಂಗಲೂ .
- 28 ರ ಚವುಡ್ವಯನವರು ಅಂತು ಮೂವರು ಯೇಕೈಸ್ತರಾಗಿ ಆ ತೆಟನು
- 29 ಸೋಮಯ್ಯದೇವನಿಗೆ ಸರ್ವಮಾನ್ಯವಾಗಿ ಧ ರೆಯ ನೆಟದ-
- 30 ರು[\*]ಆ ಹೊಳೆಗಳ ಆ ಆಕ್ಕೆಯನು ಉಳಿಯದೆ ನಡೆಸಬಹ-
- 31 ರು[\*]ನಡೆಸದೆ ಉಳಿದಡೆ ಆ ಬಾಳನು ದೇವನಿಗೆ ವೊಬ್ಬಿಸಿದವರು|
- 32 ಯಿ ಧರ್ಮಕ್ಕೆ ಆದಿವಾಲಕರು ಮೂಱುಕೇರಿಯ ಹಲರು[\*]
- 33 ಸ್ವದತ್ತಂ ಪರದತ್ತಂ ನಾ ಯೋ ಹರೇತು ವಸುಂಧರಾಂ | ಶಷ್ಠಿವರ್ಷು-
- 34 ಷ ಸಹಸ್ರಾಣಿ ವಿಷ್ಣ್ವಯಾಂ ಜಾಯತೇ ಕ್ರಿಮಿ | ಬೊಂಮ-
- 35 ರಸ ಒಡೆಯರ ಸುಹಸ್ತದೆ ಒಪ್ಪು | ಬೊಂಮರಸರ ಬರ[ಹ]
- 36 ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ [||\*]

### No. 317.

(A.R. No. 127 of 1901).

ON THE TWELFTH SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 . . . . .
- 2 ಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [\*] ತೈಲೋಕ್ಯನಗರಾ-
- 3 ರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ || ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [||\*] ಜಯಾ[ಭ್ಯ]ದಯ
- 4 ಶಕನರುಷ ಸಾವಿರದ ಮೂನೂಟಯೆಂಟನೆಯ ವರ್ತಮಾನ[ದೆ] ಫಯ
- 5 ಸಂವತ್ಸರದ ಭಾದ್ರಪದ ಬಹಲ ದಶ[ಮಿ] ಬುಧವಾರದಂದು ಶ್ರೀಮಂ(ಂ)ನವೆ-
- 6 ಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಹರಿಹರ ಮಹಾರಾ-
- 7 ಯರ ರಾಜ್ಯಾಭ್ಯುದಯದಲು ಶ್ರೀಮನುಮಹಾಪ್ರಧಾನ ಮುದ್ದ[ದೆ]ಂಡನಾ-
- 8 ಯಕರ ಪ್ರಧಾನಿ [ಶ್ರೀಮ]ತು (ಬಾರಕೂರರಾಜ್ಯವನು) ಜಿಕ್ಕಂಣಒಡೆಯರು
- 9 ಬಾರಕೂರು ರಾಜ್ಯವನು ಪ್ರತಿಪಾಲಿಸುವಲ್ಲಿಕೂಡೂರ . . . . .
- 10 ಅಳಯ ಕಾ[ಯ]ಣ ಸೋಮನಾಥದೇವರಲಿ ರುದ್ರಪೂಜೆಗೆ ಒಂದು ಮೋ
- 11 . ಕೋಮಟೆಹಳ್ಳಿನ ಚತುಃಸೀಮಿಯ ವಿವರ ಕಾಡೂರಒಳಗೆ ಮೂಡ[ಲು ಗೋವಿಂ]ದ
- 12 . . ಡುವಲು ತೆಂಕಲು ದೇನಿಯರ ಬಳಯವರ ಗಡಿಯೆಂದಂ ಬಸ[ಗಲು]
- 13 ಪಡುವಲು ವೊನ್ನಿ ಸೆಟ್ಟಿಯ ಬಳಯವರ ಗಡಿಯೆಂದಂ ಮೂಡ[ಲು]
- 14 [ಮಾ]ಸೆ ಗಡಿಯೆಂದಂ ತೆಂಕಲು ಯಂತೀ ಚತು[ಃ]ಸೀಮೆಒಳಗು
- 15 ಳ ನೀರುಸಾಡುವಿನಗಡ್ಡೆ ಒಂದು ನೀರುಸಾಡುವಿನ
- 16 . ಲ್ಯು ಗದೆ ಯೆರಡಕೆ ಬಿತ್ತುವ ಬಂದೆಗ[ಣಿ]ಲು ನಾಂಗಂಡುಗದ ಮೂಡೆ
- 17 ಅಕ್ಕಿ ಸರ್ವಮಾನ್ಯ ಆ ಊರು ಜನಯ ಹಲರ ಮಾದಣಸೆಟ್ಟಿ
- 18 . . ಸೆಟ್ಟಿಯ ಬಿ[ಜ]ಂಣಕೋಱುಣ || ಸ್ವದತ್ತಂ ಪರದತ್ತಂ ನಾ ಯೋ
- 19 ಹರೇತಿ ವಸುಂಧರಾ| ಷಷ್ಠಿ[ವರ್ಷ] ಸಹಸ್ರಾಣಿ ವಿಷ್ಣ್ವಯಾಂ ಜಾಯ:-
- 20 ತೇ ಕ್ರಿಮಿ||

**No. 318.**

(A.R. No. 128 of 1901).

ON THE THIRTEENTH SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 [ಶ್ರೀ]ಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ [॥\*] ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಬಿಚಂದ್ರಚಾ-
- 2 ಮರಚಾರವೇ[॥\*] ತ್ರೈಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂ
- 3 ಭವೇ[॥\*] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [॥\*] ಜಯಾಭ್ಯುದಯ ಶಕವರ್ಷ ೧೩೬೦ನೆಯ ವರ್ತಮಾನ ಸಿದ್ಧಾ-
- 4 ತ್ಥಿ ಸಂವತ್ಸರದ ವೈಶಾಖ ಶು ವಿ ಗುರುವಾರದಲಾ ಶ್ರೀಮನ್ಮಹಾರಾಜಾ-
- 5 ಧಿರಾಜ ರಾಜಸರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ ಗಜಬೇಟಿಕಾಠ ದೇವರಾ-
- 6 ಯ ಮಹಾರಾಯರು ವಿಜಯಾನಗರಿಯ ರಾಜಧಾನಿಯ ಸಿಂಹಾ-
- 7 ಸನದಲು ಕುಳಿದು ಸುಖಸಂಕಥಾವಿನೋದದಿಂ ಸಕಲವರ್ಣಾಶ್ರ-
- 8 ಮಧರ್ಮಗಳನೂ ಪ್ರತಿಪಾಲಿಸುತ್ತ(ಂ) ವಿದ್ವಲ್ಲಿ ರಾಯರ ನಿರೂ-
- 9 ಪದಿಂ ಲಬಂಧು ದೇವಾಯಕರು ಸಮಸ್ತರಾಜ್ಯವನೂ ಪಾ-
- 10 ರಿಪತ್ಯವೆ ಮಾಡುವ ಕಾಲದಲ್ಲೂ ಅಂಣ್ಣಪ ಒಡೆಯರು ಬಾರ-
- 11 ಕೂರು ಮಂಗಲೂರ ರಾಜ್ಯವೆ ನಾಳುವ ಕಾಲದಲ್ಲೂ ಬಸು-
- 12 ಊರಗ್ರಾಮದ ವೊಳಗಣ ಹಟೆಯ ಕುದುರಲಿ ಅಂಣ್ಣ-
- 13 ಪಒಡೆಯರು ರುಕುಶಾಖೆಯೆ ಮುಖ್ಯ ಲ್ಲಗೇತ್ರದ ಹೆಂ-
- 14 ಮಾಡಿ ಜೋಯಿಸರ ಮಕ್ಕಳು ಜೋಯಿಸ ರಾಮಂಗಳಿಗೆ
- 15 ಕೂಟ ಧ(ಂ)ರ್ಮಶಿಲಾಶಾಸನದ ಕ್ರಮವೆಂತೆಂದರೆ ಹಟೆ-
- 16 ಯ ಕುದುರಲಿ ಕುಳಪ್ರಮಾಣು [ಕಾ]ಟೆ ಗದ್ಯಾಣ ೫ ಅಕ್ಷಾ-
- 17 ರದಲು ಅಯ್ಯತ್ತಂಭೆತ್ತು ಹೊನ್ನ ನೂ ಪರಿವಾರ ಸಮುಚಯ-
- 18 ದೆಲ್ಲಿ ಹಿಡಿದು ಅಣ್ಣಪ್ಪನೊಡೆಯರು ಜೋಯಿಸ ರಾಮಂ-
- 19 ಣಗಳಿಗೆ ಸೋಮವಾರ ಅವಾವಾಸೆ ವ್ರ(ಂ)ಣ್ಯಕಾಲದಲು ಸಹಿ-
- 20 ರಣೋದಕದಾನಧಾರಾಪೂವೆ ಫಕವಾಗಿ ಆಚಂದ್ರಾರ್ಕಸ್ಥಾಯಿ-
- 21 ಯಾಗಿ ಸದ್ಯಃಪರಿಶ್ರೇದವಾಗಿ ಧಾರೆಯ ನೆಲದು ಕೊಟ್ಟು ಧ-
- 22 ರ್ಮಶಿಲಾಶಾಸನ [॥\*] ಅಂಣ್ಣಪ್ಪನಬರಹ ಬಾರಕೂರ ಮೂಱು ಸಾ-
- 23 ವಿರ ಪರಿವಾರದ ವೊಪ್ಪ [॥\*] ಶ್ರೀ ಚಂಡಿಕಾದೇವಿಯ ಹೆಚ್ಚಿಯ-
- 24 ಕುದುರ ರಕ್ಷಾಭೋಗಾರ್ಥವಾಗಿ ರಾಮಂಗಳೂ ಮೂಱು-
- 25 ಕೇರಿಯ ಶ್ರೀ ಸೋಮನಾಥದೇವರಿಗೆ ಮಹಾನವಮಿಯ ಒಂದು
- 26 ದಿನಸದ ವೊಜಿಗೆ ಯೆರಡು ಹೊಂನನೂ ಕಾಲಕಾಲಕ್ಕೆ ಕೊಟ್ಟು ಬ-
- 27 ಹೆಱು [॥\*] ದಾನಪಾಲನಯೋರ್ಮಧ್ಯೇ ದಾನಾಭ್ಯೇಯೋನುಪಾಲನ-
- 28 ಂ [॥\*] ದಾನಾತ್ಸರ್ಗಮವಾಪೋತಿ ಪಾಲನಾಡಚ್ಯುತಂ ಪದಂ [॥\*] ಮ-
- 29 ಂಗಳ ಮಹಾಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ[॥\*]

**No. 319.**

(A.R. No. 129 of 1901).

ON THE FOURTEENTH SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀ ಗಣಾಧಿಪತಯೇ(ಂ)ನಮಃ[॥\*] ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂ-
- 2 ಬಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [॥\*] ತ್ರೈಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂ
- 3 ಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ॥ ಸ್ವಸ್ತಿ[॥\*] ಜಯಾಭ್ಯುದಯ ಸ-
- 4 ಕವರುಶ ೧೦೯೩ ಅನೆಯ ವರ್ತಮಾನ ವಿರೋಧಿಕ್ರತು ಸಂವ-
- 5 ತ್ಸರದ ಅಸ್ವಜ ಬ ವಿಂ ಸೂರಿಯಗ್ರಹಣದ ದಿನ ಸ್ವಸ್ತಿ[॥\*] ಶ್ರೀ ಮ-
- 6 ನುಮಹಾಮಂಡಳೇಶ್ವರ[ಂ] ಅರಿರಾಯವಿಭಾ[ಡ] ಭಾಸಗೆತಪ್ಪವ-

- 7 ರಾಯರಗಂಡ ಶ್ರೀವೀರಬುಕ್ಕಂಣ್ಣ ಒಡೆಯರ ವಿಜಯರಾಜ್ಯಾ-
- 8 ಭೈದಯದಲ್ಲು ಅ ಬುಕ್ಕಂಣ್ಣ ವ್ರೇಡೆಯರ ನಿಯಾಮದಿಂ ಶ್ರೀಮೆ-
- 9 ನುಮಹಾಪ್ರಧಾನಂ ಗೋಪರ್ರವ್ರೇಡೆಯರು ಬಾರಕೂರರಾಜ್ಯವೆ ನಾ-
- 10 ಳವೆ ಕಾಲದಲು ಮೂಱುಕೇರಿಯೆ ಶ್ರೀಸೋಮನಾಥ ದೇವರ ಸಂನಿಧಿಯೆ-
- 11 ಉ ಹೂವಬ್ಬೆಯೆ ಬಳಯೆ ದುಗ್ಗು ಬಿಂನಾಣೆತಿ ತನ ಮೆಗ ಸ್ವರ್ಗ್ಗ
- 12 ಸ್ತನಾಡಲ್ಲಿ ಆತಂಗೆ ದಿನ ಂಕಂ ವ್ರೇ[ಬ್ಬ] ಬ್ರಾಹ್ಮಣನು ಉಂಬ ಹಾಗೆ ಮಾ-
- 13 ಡಿದ ಧರ್ಮ ತಂತ್ರಾಡಿವ್ರೇಳಗೆ ತಾ ಬ[ದ್ಧ]ಬ್ರಾಹ್ಮಣದಾಯದ ಮೂಲದೆ ಬಾಳು
- 14 ಅಣೆಲಿತ್ತಿಯೆ ಗದ್ದೆ ಂ ಗುಳಯೆವಗವ್ವೆ ಂ ಅನ್ನು ಗದ್ದೆ ಂ ಕಂ ಬಿತ್ತುವ ಬೆ-
- 15 ದೆಗಣಲು ನಾಗಂಡುಗದಲು ಮೂಡೆ ೮ ಆ ಬಾಳನ ಚತುಸ್ಸೀಮೆ
- 16 ತಂಕಲು ಹೊಳೆಯಿಂದಂ ಬಡಗಲು ಅಗಳಂದ-
- 17 [ಂ] ತಂಕಲು ಮೂಡಲು ಹೊಸೆ ಮಾಡಿದ ಗದ್ದೆಯಿಂದಂ ಪಡುವಲು
- 18 ಹಾಯ್ಕನ ಬ[ರ]ಅವರು ಬಾಳ ಗಡಿಯಿಂದಂ ಮೂಡಲು ಇಂತೀ
- 19 ಚತುಸ್ಸೀಮೆಯೊಳಗುಳ ಬಾಳು ಆ ಬಾಳಂಗೆ ಬಂದೆ ಕಟ್ಟುವೆತ್ತೆ
- 20 ಮು ೬ ನರಿಸಿಂಗಾಳವೆನ ಆಳಯೆ ಬೆಂನುಂಣ್ಣ ಕಂಬಳ-
- 21 [ಗುಳ್ಳ] ತೆಪನು ದುಗ್ಗು ಬಿಂನಾಣೆತ್ತಿ ಆ ತೆಪೆಗೆ ಶಲವಾಗಿ ಮಾ-
- 22 ಕಬೆಯೆ ಬೆಟ್ಟನ ಮಕ್ಕಿ ಮೂ ೫ ಮನೆ ಅಡಿ ಇಷ್ಟನೂ ಕೊಟ್ಟು ತೆಪನೂ
- 23 ಯೆಪುಷಿಕೊಂಡು ಅ ತೆಪನೂ ಕೊಂಡು ಕೊಂಡಾರ ಇ ಬಾ-
- 24 [ಳು]ಂಗೆ [ದು]ಗ್ಗು ಬಿಂನಾಣೆತ್ತಿ ಉ ಮೂಱುಕೇರಿಯೆ ಹಲರೂ ಕೂ-
- 25 ಡಿ [ದು]ಕೆನೆಮಂಡಚನ ಮಗ ಕ್ರಿಷ್ಣ ಮಂಡಚಂಗೆ ನಾಯರು ಮೂ-
- 26 [ಲ]ವಾಗಿ ಯೆಪುಷು ಕೊಟ್ಟರು [\*]ಅ ಮಂಡಚನು [ಬಾ]ವಗೇಡು ಬಿಪಗೇಡು
- 27 ಯೆಂನದೆ ನಾಗಂಡುಗದಲು ನಿತಿಕಿ[ಕ್ಷೇ]ತದ ಹಾನೆಲು ಭೆತ್ತ ಮೂ
- 28 ೩೦ ಕೆ ಅಕ್ಕಿ ಮೂಡೆ ೧೦ ನೂ ವ್ರೋರವೆಯಕೆ ಸಾಗಿ ಬಾರಕೂರಿಗೆ ತಂ-
- 29 [ದು] ಹಾಳಕುವೆನು[\*]ಇ ಧರ್ಮವನು ದುಗು ಬಿಂನಾಣೆತಿ ತನ ಮೆಗ
- 30 ನರಿಸಿಂಗ ಬಿಂನಾಣೆ ಸ್ವರ್ಗ್ಗಸ್ತನಾದಲ್ಲಿ ದಿನ ಂಕ್ಕೆ ವ್ರೇಬ್ಬ ಬ್ರಾಹ್ಮಣನು ಉ-
- 31 ಂಬ ಹಂಗೆ ಮಾಡಿದ ಧರ್ಮ[\*] ಅತುಗೆ ಇ ಧರ್ಮಕೆ ತಂತ್ರಾಡಿಊರಸೆ-
- 32 ಹವೆ | ಇ ಧರ್ಮವನು ದುಗುಬಿಂನಾಣೆತಿ ಇದ್ದ ಇಸು ಕಾಲ ದು-
- 33 ಗ್ಗು ಬಿಂನಾಣೆತಿ ನಡಇಸುವಳು[\*]ದುಗು ಬಿಂನಾಣೆತಿ ಇ .
- 34 . ಬಳಕೆ ಅ ಧರ್ಮವನು ದುಗು ಬಿಂನಾಣೆತಿ ಸಂತಾನದವೆ-
- 35 ರು ನಡಇಸುವರು | ಸ್ವದತ್ತಂ ಪರದತ್ತಂ ವಾ ಯೋ ಹರೇತಿ ವ-
- 36 ಸುಂಧರಾ[೦\*]ಸಪ್ಪಿ ವರುಷಸಹಸ್ರಾಣಿ ವಿಪ್ಪಾಯಾಂ ಜಾಯತೇ ಕ್ರಿ-
- 37 ಮಿ ಅವನಾನೊಬ್ಬನು ಇ [ಧ\*]ರ್ಮಕ್ಕೆ ಅಳುಪಿದವನು ವಾರಣಾಸಿಯೆಲಂ
- 38 ೧೦೮ಕವಿಲಿಯೆ . . . . . ಕೊಂದ ಪಾಪ ಶ್ರೀ ಶ್ರೀ . . .

## No. 320.

(A.R. No. 130 of 1901).

ON THE FIFTEENTH SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಿಯೇ ನಮಃ[೬\*] ನಿರ್ವಿಘ್ನ ಮಸ್ತು[\*]ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [೧\*] ಜಯಾಭ್ಯುದಯ ಶಾ
- 2 ಲಿನಾಹನಕವರ್ಷ ೧೩೮೨ಸಂದ ವರ್ತಮಾನ ವ್ಯಯ ಸಂವತ್ಸರದ ಚಯಿತ್ರ ಶು . . .
- 3 ಶುಕ್ರವಾರದಲೂ ಶ್ರೀಮದ್ರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ ವಿರೂಪಾ-
- 4 ಕ್ಷಮಹಾರಾಜವ್ರೇಡೆಯರು ವಿಜಯನಗರಿಯೆ ಸಿಂಹಾಸನದಲ್ಲಿ [ಕುಳರ್ಮ] ಸು-
- 5 ಖ ರಾಜ್ಯಂಗೆಯಿವ ಕಾಲದಲ್ಲಿ ಅವರ ನಿರೂಪದಿಂದೆ ಬಾರಕೂರರಾಜ್ಯವೆ [ಸಿಂಗರ್ರ]ವ್ರೇಡೆ
- 6 ಯರೂ ಅಳುವಲ್ಲಿ ಮೂಱುಕೇರ್ಯೆ ಶ್ರೀಸೋಮನಾಥದೇವರ ಸಂನಿಧಿಯೆ . . . . .
- 7 ಮೆಗಳು ಸಂಕಂವ್ಯನೂ ಮಾಡಿದ ಧರ್ಮಕ್ಷೇತ್ರ ಪತಿ ದಿನ ಂಕಂ ಉಂಬ ಬ್ರಾಹ್ಮಣರು

- 8 ಜಿ V ಕ್ಕೆ ಪ್ರತಿವರ್ಷಂ ನಡವೆ ಅಕ್ಕಿ ಮು Vಂ ಅ ಬಾಳೆ ವಿವರ ಮೂಱುಕ್ಕೇ . . . . .
- 9 ಮೂಲವ ಕೊಟ್ಟುದು ವೊ . ರನೆಯ ವೊಳಗಣ ಬಾಳ ಚತುಸ್ಸೀಮೆಯ ವಿ . . . . .
- 10 ಹಲರಾಲ ದೇವರ ಕಾಹಾಡೆಯ ದೇವರ ದೇವಸ್ವದ ಗಡಿಯಿಂ ಮೂಡ . . . . .
- 11 ಹೊಳೆಯಿಂದೆ ಬಡಗಲು ಪಡುವಲು ಮೂಱುಕ್ಕೇಯ್ಯೊ [ಹ]ಲರ . . . . ಗದ್ದೆಯಿ-
- 12 ಂ ಮೂಡಲು ಬಡಗಲು ಹಲರ ಮಲ್ಲಗದ್ದೆಯಿಂ ತೆಂಕಲು . . . . .
- 13 ಬಾಳ ಬಯಲು ಹಿರಿಯಗದೆಂ . . . . ಹಾಳೆಂ . . . . .
- 14 ನಲು ಮುಂನಿ ಮೂಡಣ ಹೆಂಮಾಡಿ ಗದ್ದೆ ಯೊ ಚತುಸ್ಸೀಮೆ ಮೂಡಣಹೊಳೆ . . . . .
- 15 ಲ್ಲದಿಂ ಪಡುವಲು ತೆಂಕಲು ಮೂಱುಕ್ಕೇಯ್ಯೊ ಹಲರು ಬಾಳಂ ಬಡಗಲು [ಹೊ]ಳ-
- 16 ಲು [ವೊಳ]ಹರಬಳ[ರ] ಗಡಿಯಿಂ ಮೂಡಲು ಬಡಗಲು ಚೋಳಕ್ಕೇಯ್ಯೊ ಹ . . . . .
- 17 . ಗಡಿಯಿಂ ತೆಂಕಲು ಯಿಂತ್ತೇ ಚತುಸ್ಸೀಮೆವೊಳಗುಳ ಬಯಲು [ಬಾಳಂ] ಮೂಳ . . . . .
- 18 . . . . ಮೂಡಲು ಹೆ[ಗ್ಗ]ಡೆ ಬಳಯವರ [ವೊಳ]ಕರ ಬಳಯವರ ಗಡಿ[ಯಿಂಪೆಂ]
- 19 ಪಡುವಲು ತೆಂಕಲು ವೊ ಹರಬಳ[ರ] ಗಡಿಯಿಂ ಬಡಗಲು ಪಡುವಲು ಮೂಡ
- 20 ದೇವರ ಗಡಿಯಿಂ ಮೂಡಲು ಬಡಗಲು ಬಡಗಣದೇವರ ಗಡಿಯಿಂ ತೆಂಕಲು
- 21 ಯಿಂತ್ತೇ ಚತುಸ್ಸೀ[ಮೆ]ಬಳಗುಳ ತೊಳಟ ಮೆಕ್ಕೆ ಬಿತ್ತುವ ಬೆದಗಣಗಿಲ ಮುಕ್ಕೆ ಮೂಡೆ . . . . .
- 22 ಚತ್ತನ ಬಳಯವರ ಹೊಲನಿಂ ಪಡುವಲು ತೆಂಕಲು ನಾಲ್ಕು ಮೆಕ್ಕೆ [ಸೆ]ಹ ಮೆಕ್ಕಿಯೆ . . . . .
- 23 . . . . . ತುಲು ಇ ಸ್ತಾನಬಳಯವರ ಮೂವರಸದೇವರ ಗಡಿಯಿಂ [ಮೂಡಲು]
- 24 ಬಡಗಲು ಚತ್ತಾನ ಬಳಯವರ ಹೊಲನಿಂದೆ ತೆಂಕಲು [ಯಿಂತ್ತೇ ಚತುಸ್ಸೀಮೆ ವೊ]-
- 25 . . . . . ಬಿತ್ತುವ ಮು . . . . ತೆಂಕಲು ಹಳ . . . . .
- 26 . . . . . ಂಕ ಬಾಳೆ ತೆಣೆನಾ . . . . . ಬೊಪ್ಪಯ್ಯೆ ನವರಿಗೆ . . . . .
- 27 . . . . . ನಾಥದೇವರಿಗೆ . . . . .
- 28 . . . . .

**No. 321.**

(A.R. No. 131 of 1901).

ON A SLAB SET UP OUTSIDE THE WEST WALL OF THE SAME TEMPLE.

- 1 ಶುಭಮೆಸ್ತು | ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಬಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ | ತ್ರಯಿಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂ-
- 2 ಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ [||\*] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [||\*] ಜಯಾದ್ಭವದೇಯ ಶಾಲಿವಾಹನಶಕವರುಶಂ ೧೫೦೨  
ಯೇಳನೆ ಸಂ-
- 3 ದು ಯಂಟನೆಯ ವರ್ತಮಾನ ಪಾರ್ಥಿ[ವ\*]ಸಂವತ್ಸರದ ಕಾರ್ತಿಕ ಶುಂ ೧[೨] ಭಱುಮಾಸರದಲೂ  
ಶ್ರೀಮನ್ಮಹಾ-
- 4 ರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀ ವಿರಶ್ಚತ್ರಾಪ ಸದಾಶಿವಗಾಯರು ವಿಜಯನಗರಿಯ ಸಿಂಹಾಸನದಲೂ
- 5 ಕುಳಿತು ಸಕಲ ವ(ಂ)ನ್ನಾ[ರ್\*]ಶ್ರ[ಮ\*]ಧ(ಂ)ಮೃಗಂಗಳನು ಪ್ರತಿಪಾಲಿಸುವ ಕಾಲದಲೂ | ಆ ರಾಯರ  
ನಿರೂಪದಿಂದ ಕೆಳದಿ-
- 6 ಯ ಸೆವಾಶಿವರಾಯನಾಯಕರ ಮೊಂಮಗ ರಾಮರಾಜನಾಯಕರ ನಿರೂಪದಿಂದ ಬಾರಕೂರರಾಜ್ಯವನು ಅ-
- 7 ಚ್ಚಪ್ಪವೊಡೆಯರು ಪ್ರತಿಪಾಲಿಸುವ ಕಾಲದಲೂ | ಶ್ರೀ ಮೂಱುಕ್ಕೇರಿಯ ಸೋಮನಾಥದೇವರ  
ಸಂನಿಧಿಯಲೂ
- 8 ಮೂಱುಕ್ಕೇರಿಯ ಹಲರ ಮುಂದಿತ್ತು ನಾರಸಿಂಹಸೆತ್ತಿಯರ ಮಗ ಕಲುಡಿಚಿಬಳಯ ನಾರಣಸೆಟ್ಟಿಯ-
- 9 ರು ಕಟ್ಟಿಶಿದ ಮಟದ ಗಡಿ ವಿವರ ಮೂಡಲು ಸೋಮನಾಥದೇವರ ರಾಜಾಂಗಣದಿಂದ ಪಡುವ ತೆ[ಂ\*]ಕ  
ಅಕ-
- 10 [ಲ್ಲಾನ]ವಾಸಿಗಳ ಗಡಿಯಿಂ ಬಡಗ ಪಡುವಲ ಅಗ್ರಹಾರದ ಗಡಿಯಿಂ ಮೂಡ ಬಡಗ ಬಿಲ್ಲಯ ಸಂಕಮ  
[ನ]
- 11 ಮಟದ ಗಡಿ ಅರಿಬಳಯ ಹೂವಿನಕುತ್ತಿಲ ಗಡಿಯಿಂ ತೆಂಕಲು ಯಿಂತ್ತೇ ನಾಲುಕು ಗಡಿಯಿಂದೆಂ
- 12 ವೊಳಗೆಳುಳ ಮಟದಲೂ ಪ್ರತಿದಿನದಲೂ ಉಂಬ ಬ್ರಹ್ಮರ ಜ ೬ ಕೆ ತಾಳು ಬಧ ಬ್ರಹ್ಮಾದಾಯದ
- 13 ಬಾಳಂದಲೂ [ನ]ಡವ ಅಕ್ಕಿ ಮು ೬೦ ಕ್ಕೆ ಬಿಟ ಸ್ತಳದ ವಿವರ ಗುಂಡುಮೆಯ ಪಡುವ ಕೆರೆ ಮೂಡಿನಲಿ ನಾ

- 14 ಬಯಲೊಳಗೆ ಗೋಜರಡಿ ಬಳಿಯ ಅರಸಿಟಿ ಮಾಲಿಂಗ ಸೆಟಿಯ ಹುಟು ಅ ಮಾಲಿಂಗಸೆಟಿಯ ಮಠದ ಮೆ-  
 15 || ನೆ ಬರಸುವೆದಕ್ಕೆ ಬೊಪ್ಪೆನಿಂತ ಬಾಳ ಚತುಸ್ಸೀಮೆಯ ಎವರ ಮುಡಲು ಹೊಳೆಯಿಂದಂ ಪಡುವಲು ತೆಂ-  
 ಕಲು ಮಾಲಿಂ-  
 16 ಗಸೆಟಿಯ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು ಪಡುವಲು ಸಮುದ್ರದಿಂದಂ ಮುಡಲು ಬಡಗಲು ಮಾಳಚಂಣ ಬಿತ್ತುವೆ  
 17 ಗೇಣಿ ಬಾಳಂದಂ ತೆಂಕಲು ಯಿಂತ್ತೀ ನಾಲ್ಕುಗಡಿಯಿಂದಂವೊಳಗೆ ಬಿತ್ತುವ ಬೆದೆಗಣಗಿಲು ನಗಂಡುಗದ-  
 [ಲು] ಬಿತ್ತು-  
 18 [ವ] ಮು ೧೦೦/ ವೊಂದು ಮುಕಲು ಮತ್ತಂ ಮುಡಲು ಮಾಳಚಂಣ ಬಿತ್ತುವ ಗೇಣಿ ಬಾಳಂದಂ ಪಡುವಲು  
 ತೆಂಕಲು ಮಾಳ-  
 19 ಚಂಣ ಬಿತ್ತುವ ಬಾಳ ಗಡಿಯಿಂ ಬಡಗಲು ಪಡುವಲು ಸಮುದ್ರದಿಂದಂ ಮುಡಲು | ಬಡಗಲು  
 ನರಸಿಮಂಣಸೆ-  
 20 ಟಿ ಗಡಿಯಿಂ ತೆಂಕಲು ಯಿಂತ್ತೀ ನಾಲ್ಕುಗಡಿಯಿಂದಂವೊಳಗೆ ಬಿತ್ತು ಮು ೧೦೦/ ಮುಂತು ಹನೆ ಗದೆ ಉಭಯಂ  
 ಬಿತ್ತು ಮು ೧೦೦  
 21 ಯಂಡುವರೆ ಮೂಡೆ ೩ ಗದ್ದೆ ಯಿದೆಕೆ ಗೇಣಿ ಆಕ್ಕೆ ತೆರು ದೇವಸ್ವಕೆಳದೆ ಕಾಲಂ ಪ್ರತಿ ಸುದದೆಯದೆಲು  
 ನಾಗಂಡುಗದಲು  
 22 ಅಕಿ ಮು ೧೦೦ ಹಧಿನಾಲ್ಕು ಮುಡೆ ಅಯಿ[ನುಟು] ಮೆಟದೆ ಕಸನಕ್ಕೆ ಮಾಲಿಂಗಸೆಟಿ ವೊಪ್ಪಿದನು | ಮಂ  
 ಮುರುಕೇರಿ-  
 23 ಯೆ ಹಲರ ಕೆಯ್ಯ ಅರ್ಥವ ಕೊಟು ಮಾಡಿಕೊಂಡ ಬಾಳು ಹಂದಟಿನಲೂ | ದೇವಪ್ಪ[ಹಂದೆ]  
 ಬಿತ್ತುವ ನಾಯ-  
 24 [ರ]ಮಲದ ಬಾಳಂದಲೂ ಹಲರು ಕೊಟಿಸುತಿಗೆಯ ಬಗೆಯೆಲ್ಲಿ ದೇವಪ್ಪಹಂದೆಯಿಂದ ಕಲಂ ಪ್ರತಿ  
 ನಡಸುವ ಅಕ್ಕೆ  
 25 ಮು ೨ ಯೆಳು ಮುಡೆ ಅಕ್ಕೆ | ಮತ್ತಂ ಭಂಡೆಮೆಟದಲು ಕೊರೆಮೆ ಕಲುಕೂರ ಕಳ ಹುಟು [ಬಾಚಂ  
 ಚಳಯ] ಗದೆಯ  
 26 ಗಡಿ ಎವರ ಮುಡಲು ಮುರುಕೇರಿ ಹಲರ ಬಗೆ ಕೊಚಿನಾಯರ ಗದ್ದೆಯ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗ | ಪಡುವ  
 ತೆಂಕಲು ಬೆ . . .  
 27 ಬಳಯವರ ಚಿತಲೆಯ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗ | ಪಡುವಲು | ಕಲುಕೂರ ಕೆಳಗಡಿಯಿಂದಂ ಮುಡಲು ಬಡಗ-  
 28 ಉ . . . ವ್ಯಾಸುಅಯ್ಯನವರ ಗಡಿ ಸವಾವರ್ತಿಯ ಮೆಟದೆ ಬಾಳಂದಂ ತೆಂಕಲು ಯಿಂತ್ತೀ ನಾಲ್ಕು  
 ಗಡಿಯಿಂ [ವೊ]-  
 29 . . . . . ಮುಡೆ ೩ ಕ್ಕೆ ಗೇಣಿ ಮುಡೆ ೧೦ ಕ ಅಯ್ಯನವರ ತ್ತೆರಿಗೆ ಮುಡೆ ೩ . . . . .  
 30 . . . . . ಬದೆ ಬ್ರಹ್ಮದಾಯದೆ ಬಾಳ ಚತುಸ್ಸೀಮೆ . . . . .  
 31 . . . . . ಸೆಟಿತಿ ಜೀಯಗಡಿಯಿಂದಂ ಪಡುವ | ತೆಂಕ . . . . .  
 32 . . . . . ಗಡಿಯಿಂ . . . . .  
 33-34 . . . . .

## No. 322.

(A.R. No. 132 of 1901).

ON A SLAB LYING NEAR THE TANK AT THE SAME VILLAGE.

- 1 [ಶ್ರೀ] ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಭಿಚಂದ್ರಚಾಮ[ರ\*]ಚಾರವೇ | ತ್ರ್ಯಲೋಕ್ಯನಗ-  
 2 ರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶುಭವೇ || ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [||\*] ಜಯಾನ್ಭಯದಯ  
 3 ಶಕವರ್ಷ ೧೨೧೨ ನೆಯ ವರ್ಷಮಾನ ಸಾವ್ಯೇರಿ ಸಂವತ್ಸರದ ಮಾರ್ಗಶಿರ  
 4 ಶುದ್ಧ ೧೫ ಅ ಸೋಮವ್ರಹಣದಲು ಶ್ರೀ ಮನ್ಮಹಾಮಂಡಲೇಸ್ವರ[ಂ]  
 5 ಅರಿರಾಯವಿಭಾಡ ಭಾಷೆಗೆತಪ್ಪುವರಾಯರಗಂಡ ಶ್ರೀ-  
 6 ವೀರಬುಕಂಣ ಒಡೆಯ[ರ] ವಿಜಯರಾಜ್ಯಾಭ್ಯುದಯದಲು ಆ ಬು-  
 7 ಕಂಣ ಒಡೆಯರ ನಿರೂಪದಿಂ ಶ್ರೀ ಮನ್ಮಹಾಮಂಡಲೇಸ್ವರಂ ಮೆ ಲ್ಲಿಯ ದ-  
 8 ಣಾಯಕರು ಬಾರಕೂರ ರಾಜ್ಯವೆ ನಾಳುವ ಕಾಲದಲು ವ್ರತ್ತಮೆ ಸೆಟಿ[ಯ]-  
 9 ರ ಮಗ ನಾಗಸೆಟಿಯರು [ತ]ಂಬುಳು ತೆಪೆಯ ಶ್ರೀ ಸೋಮನಾಥದೇವರಲು

- 10 ರಂಗನಾಲೆಯ ನಿಕ್ಕುವದಕ್ಕೆ ಮಾಡಿದ ಧನ್ಯಕ್ಕೆ ಕುಕುಡೆಯಲು ಕೋಳನಬಾ
- 11 [ಳ] ಗಡಿ ಮೂಡಲು ಹೆಬಾರುವನ ತೋಟದಿಂ ಪಡುವಲು ತೆಂಕಲು ಗೌರಿ ಅ-
- 12 ಕ್ಯನ ಬಾಳಂದೆಂ ಬಡಗಲು ಪಡುವಲು ಹೊಳೆಯಿಂದ ಮೂಡಲು ಬ-
- 13 ಡಗಲು ಹೂವಿನ ತೋಟದಿಂ ತೆಂಕಲು ಇಂತೀ ಚತುಸ್ಸೀಮೆಯ ಒಳಗುಳ್ಳೆ
- 14 ಬಾಳಂದೆಲು ವ(ರು)ಷ[೯]ಂ ಪ್ರತಿ ನಾಗಂಡುಗದಲು ೨೪ ಮೂಡೆ ಭತ್ತ ನಡ-
- 15 ವುದು[\*]ಯಿಾ ಬಾಳಂಗೆ ತೆಲು ಸಿದ್ಧಾಯ ಹಡಿಕೆ ಹರೆಣ್ಣ ಅಕರ ಅನ್ಯಾಯ-
- 16 ವಿಲ್ಲದಂತಾಗಿ ಸರ್ವಾಬಾಧ ಪರಿಹಾರನಾಗಿ ಬರಸಿಕೊಟ ಶಿಲಾಶಾ-
- 17 ಸನಕ್ಕೆ ಮಂಗಳ ಮಹಾಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ[\*]ಮಲ್ಲೆಯ ದೆಣಾಯಕ-
- 18 ರ ಸ್ವಹಸ್ತದ ಒಪ್ಪ ಬಾರಹ | ಸ್ವದತ್ತಂ ಸರವತಂ ಎ ಯೋ ಹರೇತ
- 19 ವಸುಂಧರಾ[\*]ಶಪ್ಪಿವ್ಯರ್ಷ ಸಶಶ್ರಣಿ ವಿಷ್ವಾಯಾ[ಂ] ಜಾಯತೇ ಕ್ರಮಿ [||\*]

### No. 323.

(A.R. No. 133 of 1901).

ON A SLAB LYING IN THE HOUSE OF SUBBANNA-ADIGAL IN THE SAME VILLAGE.

- 1 . . ಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ[\*]ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಬಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [\*]ತ್ರೈಲೋ-  
ಕ್ಯನಗರಾರ-
- 2 [ಂಭೆ]ಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ[||\*] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [||\*] ಜಯಾದ್ಭುದಯ ಕಲಿಯುಗ ಪ್ರಥಮಸಾಹ  
[ದಲು]
- 3 . . ರಂ ೪೫೦೪ [ಶ್ರೀ] ಶಾಶಿವಾಹನನ ಕಕವರುಷ ೧[೨೨]೪ ಸಂದು ವರ್ತಮಾನ ಚಿತ್ರಭಾನು  
ಸಂವತ್ಸರದ ಚೈತ್ರ ಬ ೫ ಗು-ಲು
- 4 [ಶ್ರೀಮನ್ಮ]ಹಾರಾಜಾಧಿರಾಜಿ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀ ವಿರಪ್ರತಾಪ ಹರಿಹರಮಹಾರಾಯರೂ ವಿಜಯ-  
ರಾಜ್ಯಾಭ್ಯುದಯದಲಿ
- 5 ಶ್ರೀಮನ್ಮಹಾಪ್ರಧಾನಂ [ಬ]ಸಂಣವೊಡೆಯಗೂ ಬಾರಕೂರರಾಜ್ಯವನು ಪಾಲಿಸುವಲ್ಲಿ ಬಾರಕೂರ  
ವತ್ಸಾಸಾಹುನಿನ ಮೊ-
- 6 ಮುಕ್ಕಳು ಮಲ್ಲದೇವನಾಹುಗಳೂ ತಕುರಸಿಸಾಹುನಿನ ಮೊ[೦\*]ಮುಕ್ಕಳು ಸರಸಿಹತಕುರರೂ ಮೂಱು-  
ಕೇರಿಯ ಕಾವ್ಯದೇ-
- 7 ವರ ಸಂನಿಧಿಯಲೂ ತಾಳು ಮಾಡಿದ ತ್ರತ್ರಕ್ಕೆ ಕೆಱುಪೂಡಿಯ [ವಸವ]ಂಣಹೆಗ್ಗಡೆಯ [ಕ]ಯ್ಯಲೂ  
ತಾನು ಮೂಲವ ಕೊಂಡ
- 8 . . . ಅಳುವಿನ ಮೊ[ಲಿ]ಕರ . . . ಕಾಹು ಮೇಹು ಹೂಲ ನೆಲ ಮೊದಲಾಳ್ಳೆಯ ಸ್ತಳದ  
ಚೌಸೀಮೆ ಸಂ[ಬ]ಂಧಮೆಲ್ಲವನೂ
- 9 . . . . ನೂ ಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ ಯೆಱು ಕೊಟ್ಟರು ಆ ಸ್ತಳಚತುಸ್ಸೀಮೆಯ ವಿವರ ಮೂಡಲು  
ಬಯಲಗುಂಡಿಯನೂ
- 10 . ಮುಕ್ಕೆಯಿಂದಂ ಪಡುವಲು ವ್ರೂತ್ತಿನ ಹಣಸಿನ ಸೆಟಿಯ ತೊಳಳಂದೆಂ ಮೂಡಲು ಕಂಚಿಸೆಟಿಯ ಗೋಡೆ-  
ಯಿಂದೆಂ ತೆಂಕಲು
- 11 . . . ಡನ ಬಾಳಂದೆಂ ಬಡಗಲು ಯಿಂತೀ ಚತುಸ್ಸೀಮೆಯ ಹೂಲನೆಲನೊಳಗುಳ್ಳೆ ಬಾಳನ ವಿವರ  
ಬಯಲಗುಂಡಿಯ ಗದ್ದೆ ಹಾ-
- 12 . ಳ ಬಿತ್ತುವ ಬೆದೆ ನಾಗಂಡುಗದಲೂ ಮೂ [೨] ಅ ಗದ್ದೆಯ ಕೆಳಗಣ ಕೊಂಬಳಗದ್ದೆ ಬಿತ್ತುವ ಬೆದೆ  
ನಾಗಂಡುಗದಲೂ ಮೂ ೧೦ ಅ-
- 13 ಳ್ಲಿಂದೆಂ ಕೆಳಗಣಕೆಟಿಯ ಕಟ್ಟಿನ ಗದ್ದೆ ಬಿತ್ತುವ ಬೆದೆ ನಾಗಂಡುಗದಲೂ ಮೂ[೫] ಆ ಗದ್ದೆಯ ಮೇಲಣ  
ಬೆಟ್ಟಿಯ ಹಾ[ದಿ] ಬಿ-
- 14 ತ್ತುವ ಬೆದೆ ನಾಗಂಡುಗದಲು ಮೂ [೨] ಅಂತು ಬಯಲು ಬಿತ್ತುವ ಬೆದೆ ನಾಗಂಡುಗದಲೂ ಮೂ ೨೦  
ಯಿಂತೀ ಚತುಸ್ಸೀಮೆ ಮೂಡಲು ಹೈ-
- 15 ವಗದೆಯ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವಲು[ಕೇರಿ]ಯ ಬಳಯ ಮಾರಕವೆಯದೇವರು ನಂದನ ಬಾಳಂದೆಂ ಮೂಡಲು  
ತೆಂಕಲು ದೇವ[ರು]
- 16 ವಾದಮಾರಕವೆಯ ತನ . ಜಿನಗದ್ದೆಯಿಂದಂ ಬಡಗಲು [ಕೋ]ಟಿನಾಥದೇವರ ದೇವಸ್ವದ ಕಲುಕು  
ರಕ್ಕ . ಗಳಂದೆಂ ತೆಂಕಲು ಬಡಗಿಯ

- 17 . . . . . ಉ ನಾಗಂಡುಗದಲೂ ಮೂ ೬ . ದಲಿ ಚತುಸ್ಸ್ರಮೆಯ ವಿವರ ಮೂಡಲು ಬಾಹಂತನ ಬಾಳಂದಂ.
- 18 . . . . . ದಂ ಮೂಡಲು ತೆಂಕ [ಕ] . . ಸಚಂತನ ಬಾಳಂದಂ ಬಡ-  
ಗಲು ಕೊಂಬಣದಡಿಗಳ ದೇವಸ್ವದಲು
- 19 . . . ಲಿಂದಂ ತೆಂಕಲು ಮೂಡಲ[ಗ]ವ್ವೆಯ ಬಯಲು ಬಿತ್ತುವೆ ಬೆದಗಣಗಿಲು ನಾಗಂಡುಗದಲು  
ಮೂ ೯ ಅಂತೂ ಚತುಸ್ಸ್ರ-
- 20 ಮೆ ತೆಂಕಲು ಹೊಳೆಯಿಂದಂ ಪಡುವಲು ಬಾಹಂತನ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕಲು ಹರಿದೆ ಬಚ್ಚಲಿಂದಂ .  
. . ಪಡುವೆ
- 21 . . . ಬಾಳಂದಂ ತೆಂಕಲು . . . . . ನಾಗಂಡುಗದಲು
- 22 . . ಚತುಸ್ಸ್ರಮೆ ಮೂಡಲು [ಬಿ]ಳಂಬಳಯ ಕೊಪ್ಪೇಸರದ ೫ನ ಬಾಳಂದಂ ಪಡುವಲು ಅ ಕೊಪ್ಪೇ  
ಸರದಹನ ಬಾಳಂದಂ ಮೂ-
- 23 ಡಲು ತೆಂಕಲು [ಕೊ]ಪ್ಪೇಸರದಹನ ಮಕ್ಕಿಯಿಂ ಬಡಗಲು [ಉ]ಭ[ಯ] . . . . . ಬಯ  
ಲ ಗದ್ದೆ ಬಿತ್ತುವೆ ಬೆದ ನಾಗಂ-
- 24 ಡುಗದಲೂ ಮೂ [೪] ಆ [ಕೊ]ಡಣಮಕ್ಕಿ ನಾಗಂಡುಗದಲು ಮೂ[೧] ಯೊ ಅಯಿಮ ಚತುಸ್ಸ್ರ  
ಮೆ ಮೂಡಲು ದೇವರು
- 25 [ಮಾ]ದನಾರಕವೆಯನ ಗದ್ದೆಯಿಂ ಪಡುವಲು ಅಣ್ಣಪ್ಪಯ್ಯನ ಬಾಳಂದಂ ಮೂಡಲು ತೆಂಕಲು ಸಂ[ಭ]ಂ  
ದನ ಬೆಟೆ-
- 26 ದಂ ಬಡಗಲು ಹರಿದೆ ಬಚಲಿಂ ತೆಂಕಲು ಹಿತ್ತಿಲ ನಡುವಗದ್ದೆ ೧ ಕೈ ಬಿತ್ತುವೆ ಬೆದ ನಾಗಂಡುಗದಲೂ  
ಮೂ ೧ ಯೊ
- 27 ಗದ್ದೆ ಪಡುವಲು . ವಿರದನ ಬೆಟೆಂ ಮೂಡಲು ತೆಂಕಲು . . . . .  
. . ಗುಡಿಯ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗ
- 28 [ಲು] ಕೊಪ್ಪೇಸರ[ದ\*]ಹನ ೬ಳೆಯಾತನ ಚಲ್ಲಿ ಯೆ ಗದ್ದೆಯಿಂ ತೆಂಕಲು ಕೊಳಕೆಯ ಬಯಲ ಮುಡು  
. ಬಳಗದ್ದೆ ಬಿತ್ತುವೆ ಬೆದ [ನಾ]-
- 29 ಗಂಡುಗದಲೂ ಮೂ ೩ ಚತುಸ್ಸ್ರಮೆಯ ವಿವರ ಮೂಡಲು . . ಉ ಸೆಟ್ಟಿಯ ಗದ್ದೆಯಿಂ ಪಡು-  
ವಲು ಕೆಳಗದ್ದೆಯಿಂ-
- 30 ದಂ ಮೂಡಲು ತೆಂಕಲು ಅಣ್ಣಪ್ಪಯ್ಯನ ಬಾಳಯಿಂದಂ ಬಡಗಲು ಅಣ್ಣ . . . ರನ ಬಾಳಂದಂ  
ತೆಂಕಲ-
- 31 ಳ್ಳೆಯಗದ್ದೆ . . ಮೂಡೆ ನಾಗಂಡುಗದಲು ಮೂ ೩ ಅ ಚತುಸ್ಸ್ರಮೆ ಮೂಡಲು ಕಲ್ಲಗದ್ದೆಯಿಂ  
ಪಡುವಲು
- 32 ಚೌಳೆಯನ ಬಳಗದ್ದೆಯಿಂ ಮೂಡಲು ತೆಂಕಲು ಹರಿದೆ ಬಚಲಿಂ ಬಡಗಲು ಮೂಡಣ ಬಾಳಯಿಂ ತೆಂಕಲು
- 33 ಉಳ ಗದೆಯೆ ಬಯಲ . . . . . ಬಿತ್ತುವೆ ಬೆದ ನಾಗಂಡುಗದಲೂ ಮೂ ೩ ಅ ಗದೆ ಮೂಡಲು  
. . . ಲಯ
- 34 . ರಿಯ ಬಾಳಂ ಪಡುವಲು . . ಟಿಯನ ಬಾಳಂದಂ ಮೂಡಲು ತೆಂಕಲು ಬಾ . . . . .  
ಬಾಳಂದಂ ಪ-
- 35 ಡುವಲು ಬಾ[ಹಾ]ಂತನ . . . ಯಳುವೆಯೊಳಗಣ ಕೊಳಕೆಯ ಬಯಲು ಬಿತ್ತುವೆ ಬೆದ ನಾ-  
ಗಂಡುಗದಲೂ
- 36 ಮೂ ೨ ಆ ಗದ್ದೆ ಮೂಡ[ಣ] . . ಣನ ಬಾಳಂ ಪಡುವಲೂ ಅಜ್ಜಪಕುಲುಕುರನ ಬಾಳಂ  
ಮೂಡಲು ತೆಂಕಲು
- 37 . . . . . ತೆಂಕಬಯಲು [ಬಿತ್ತುವೆ ಬೆದ] ನಾಗಂಡುಗದಲೂ
- 38 ಮೂ ೩ ರ ಗದ್ದೆ . . . . . ಭಂಡಾರಿಯ [ಗದೆ]ಯಿಂ ಪಡುವಲು .  
. . . . .
- 39 ಯ ಬಾಳಂ ಮೂ[ಡಲು] . . . . .
- 40 . . . . . ಬಯಲು ಬಿತ್ತುವೆ ಬೆದ ನಾಗಂಡುಗದಲೂ . . . . .

- 41 . . . . . ಮೂ ೫ . . . . .
- 42 . . . . . ತ್ತುವ ಬೆದೆ ನಾಗಂಡುಗದಲೂ . . . . .
- 43-45 . . . . .
- 46 . . . . . ಬಯಲು . . . . .
- 47 ಬಯಲು . . . . . ಬಳಿಯಿಂದ
- 48 ಬಾಳಂದ . . . . .
- 49-50 . . . . .
- 51 ಕೆಟಿಯೆ . . . . .
- 52 ಯಂ ಅ ಮೂ ೪ . . . . .
- 53 ತೆರು . . . . . ದೊಳಗೆ . . . . .
- 54 ಆ ವ್‌ಗಡಿ [ಬಾಳ] ಖಂಡಿಕಕ್ಕೆ . ತೆಂಕ[ಲಲ್ಲಿ]ಕಾಲಂಪ್ರತಿ [ವೆ]ರ್ಷಬ . . . . .
- 55 . . . . . ನಿಂ ಕಾ ಗೆ [ಂ]೫ ಹೇರಿಗೆ ರ್ ೪ ಕಿಟ್ಟುಡಿಯ . . . . .
- 56 ಮುಳವೆವಾಬಾಳಂದಂ . . . ಹೇರಿಗೆ ರ್ ೪ ನಾರಣವಕ್ಕಾರನಿಂ . . . . .
- 57 ರಿಗೆ ಗಂ | ಅವಲು[ಹೆ ಗೆ]ಂ | . ಜಸ ಕಲುಕುರನಿಂ ಗ ೫ | ಅಣಕಲುಕರನಿ . . . . .
- 58 ತ್ತ ನಾರಣನಿಂ ದೇವರ ರ್ ೪ [ಕಾ]೭ ಳಯ ನಾರಣನಿಂ ದೇವರ ಗೆ [೪]೦ ಗಂಧಕೆಟಿಯನೀ ದೇವರಿಗೆ . . . . .
- 59 . . . . . ಮನೆ ಬ್ರಾಹ್ಮರಿಗೆ ಗೆ ೬|| ಅವಲು ಹಾ ವಿಂ ಅಳಾವಿನ್ನಿಯ ಕುಂಟಿಯ ಗದ್ದೆ  
[ಯ] ಮೇಲೆಣ
- 60 ಕೋಟೀಸರ . . . . . ಹರಹಾಯಕುರ ಬಯಲು ಮಕ್ಕೆಯಮೇಲೆ ಗೆ ೨೦ ಕೋಟೀಸರ ಮೆ  
. . . . . ಗೆ -
- 61 ದೈಯಲೂ ಮುದ್ದೆ ಸೆಟಿಯೆ . ದಾ ಗದೆಯಲೂ ಕಲ್ಕುರದೇವು ಭತ್ತ ಮೂ ೫ ಅಂತು ಗೆ ೫|೦ ಭ  
ಯಂಕಲ್ಕುರ
- 62 ತೆಣು ಗೆ ೧೮ || ೦ ಭತ ಮೂ ೫ ಆ ಹೆಗೆಡೆಯ ಜನನಕ್ಕೀ ಮರಡು ವರುಕೊಂಮೆ ನಡವ ಬೆ . . . . .
- 63 ಕಂ ಬಳಗಿಯ ಕಲ್ಲ ಗದ್ದೆ ಮೇಲೆ ಗೆ ೨೨ ಅಣಸ[ಪ]ಜ್ಯನ ಕೊರಡಿನ ಬಯಲೆಮೇಲೆ ಗೆ ೬ . ವಿರದನ  
ಬೆಟ್ಟಿನ ಮೇಲೆ
- 64 ಗೆ ೬ ರ್ ೦ ಅಲಾಳಸೆಟಿಯೆ . ಗೆಯ ಮಕ್ಕೆಯ ಮೇಲೆ ಗೆ ೦ ರ್ ೦ ಬೆಂಮಣಕೆರೆಗೆಟಿಂ ಬಾಳಯ ಮಕ್ಕ  
ಯ ಹಾನೆ ತಾನಿ-
- 65 ನ ಮೇಲೆ ಗೆ ೨ ಹೊಸಬ . . . . . ಯನಕುವೆನ ಹಾಳಯ ತೆರೆ ಗೆ ೦ ಕಂನಕವೆಯನ ಬಾಗಿಲಗದೆಯ  
ಮೇಲೆ ಗೆ ೦ ರ್ ೦
- 66 ಹೊನೆಗ್ಗಡೆಯ ಬಿರುಳ . . . ದೈಯ ಮೇಲೆ ಗೆ ೦ || ೦ || ಅಂತೂ ಬೆಡುಂಗೂಳು ಗೆ ೦೬ || | ಅಖಂಡ  
. . . . .
- 67 ಸೋಡಿಯೆಹಬ್ಬ[ಕ್ಕೆ] . . . ಣಿಕೆ ಚಕೆಯ ಕರಗಿದ ತುಸ ಹಾ ೦ ವ್ರಪೆಯ . . . . . ತು  
ಹಾ ೦ ಫಾ . . . ಯ . . .
- 68 . . . ಹೆ ೨ ಹೊಳ . . . . . ನಿಂತು ಮಾ ೨ ತೆಂಕ ಬಯಲ ನೊಕಲಮೇಶಣ ಮಾ ೨  
[ಕೋ]ಟೀಸರ . ರದೊಡೆ ನಿಂವ[ಮೇಲೆ]
- 69 ಕಲುಕುರೆ . . . . . ಅತ್ತೂ ನಿತ್ಯ ಹಾ ೫೬ ಜನನಕ್ಕುಳ . . . ಬೆಗಿತ್ತುಹಾ[ಲ] . . .  
ಕಾಲೆಯಕಂ
- 70 ಬಿತ್ತುಗಡಿಯ . . . ಕಟಿಸಮಾಲೆಯ ಕಂ . . . . . ಂನ ಅನೆಯ ಕುಂಟಿನೊನ ಹಾಳ  
[ಯ್ಯ]ದಡಕಳು ಹಾರುವೆ-



71 ಯನುಳ್ಳ ಸಿಧಸಾ(ಂ)ಧ್ಯ ಹೊಲನಲ ನಿಧಿನಿಕ್ಷೇಪ ಜಲಪಾಶಾಣಯಕ್ಷೀ[ಣಿ\*] ಆಗಾಮಿ ಸಿಧಸಾಧ್ಯಯೆಂಬ  
 ಅಷ್ಟ-  
 72 ಭೋಗ<sup>1</sup>

**No. 324.**

(A.R. No. 134 of 1901).

ON ANOTHER SLAB LYING IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ[||] ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಬಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ
- 2 ತ್ರೈಲೋಕ್ಯನಗರಾರಂಭೆ ಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ[||] ಸ್ಯಸ್ತಿ [||\*] ಜಯಾದ್ಭುದಯ
- 3 . . . . . ಡಸಂದ ಸಂವತ್ಸ . . . . . ನ ಶಕವರುಷೆ ೧೩೦೪ ಸಂ-
- 4 . . . . . ಚಿತ್ರಭಾನುಸಂವತ್ಸರದ ಚಿತ್ರ ಶು ೫ ಗು ಶ್ರೀಮಂ(ಂ)ನೃಹಾರಾಜಾಧಿರಾ-
- 5 . . . . . ರ ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ ಹರಿಹರಮಹಾರಾಯರ ವಿಜಯರಾಜ್ಯಾಭ್ಯು -
- 6 . . . . . ಮಂ(ಂ)ನೃ ಹಾಪ್ರಧಾನಂ ಬಸವಣ್ಣಬಡೆಯರು ಬಾರಕೂರ ರಾಜ್ಯವ ಪತಿ-
- 7 . . . . . ಳಹಾರವತ್ರಾಹಸಾಹುವಿನವರ ಮಕ್ಕಳು ಮಲ್ಲದೇವನಾಹುವಿನ[ನ] ಮಕ್ಕಳು .
- 8 . . . . . ಮಕ್ಕಳು ನರಸಿಂಹ ತಕ್ಕುರರು ಮೂಜುಕ್ಕೇರಿಯ ಸೌಮ್ಯವೇವರ ಸಂನಿಧಿಯಲು . . .
- 9 . . . . . ಷುಕಾಡಿಯ ಬಂಚಂಣಹೆಗ್ಗಡೆಯ ಕಯಲು ಕೊಟ ಮೂಲವ ಕೊಂಡು
- 10 . . . . . ಂಕಪೊಕ್ಕಲು ಕಾರು ಮೇರು ಹೊಲನಲ ನೊಡಲಾ[ದ] . . . . .
- 11 . . . . . ನು ಆ ತಕುರರು ತೃತ್ರಕ್ಕೆ ಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ ಎಟದು ಕೊಟ್ಟರು[||\*]ಅ  
 ಬಾಳಚತು-
- 12 . . . . . ಮೂಡಲು ಆನೆಗುಂಡಿಯ ಮೂಡಕರೆಇಂದಂ ಪಡುವಲು ಒತ್ತಿನ ಹರ-
- 13 . . . . . ರಂದಂ ಮೂಡಲು ಕುಂಬರತಿಯ ಗುಡ್ಡೆ ಇಂದಂ ತೆಂಕಲು ದಾಸಕೇಷಿಯರ ಬಾಳಂ-
- 14 ದಂ ಬಡಗಲು ಇಂತೀ ಚತುಸ್ಸಿಮೆಯ ಹೊಲನಲನೊಳಗುಳ್ಳ ಬಾಳನ ವಿನೆ ಬಯಲಗುಂಡಿಯ ಗದ್ದೆ ಹರ .
- 15 . . . . . ನಾಗಂಡುಗದ ಮೂ ೩ ಆ ಗದ್ದೆಯ ಕೆಳಗಣ ಕಂಬಳಗದ್ದೆ ಬಿತ್ತುವ ಬೆದೆ ನಾ ಮೂ .  
 . ಅಲ್ಲಿಂದಂ
- 16 . . . . . ಡಿಯ ಕಟ್ಟಿನ ಗದ್ದೆ ಬಿತ್ತುವ ಬೆದೆ ನಾ ಮು ೬ ಆ ಗದ್ದೆಯ ಮೇಲಣ ತಿಟ್ಟಿ ಹೊಳೆ ಬಿತ್ತು -
- 17 . . . . . ಗಂಡುಗ ಮೂ ೨ ಕಂತು ಬಯಲು ಬಿತ್ತುವ ಬೆದೆ ನಾ ಮು ೨೧ ಅದಟ ಚತುಸ್ಸೀ  
 ಮೆವಿನೆ-
- 18 ರ . . . . ಗದೆಯ ಗಡಿಇಂದಂ ಪಡುವಲು ಆರಿಯಬಳಯ ಮಾರಕವೆಯದೇವರು ನಂದನ .
- 19 ಳಂದಂ ಮೂಡಲು ತೆಂಕಲು ದೇವೊನಂದ ಮಾರಕವೆನ [ರೂ]ಜಿನಗದ್ದೆ ಇಂದಂ ಬಡಗಲು ಕೊಟ್ಟಿನಾ-
- 20 ಫದೇವರ ದೇವಸ್ವದ ಕಲುಕೂರಕ್ಕೆಳ ಬಾಳಂದಂ ತೆಂಕಲು ಬಡಗಿಯ ಬಯಲಗದ್ದೆ ಬಿತ್ತುವ ಬೆದೆ[ಗಣ]
- 21 ಗಿಲು ನಾಗಂ ಮೂ ೬೮ ಚತುಸ್ಸೀಮೆ ಮೂಡಲು ಬಸವಂತನ ಬಾಳಂದಂ ಪಡುವಲು ಬಸವಂತನ ಬಾಳ
- 22 ದಂ ಮೂಡಲು ತೆಂಕಲು ಬಸವಂತನ ಬಾಳಂದಂ ಬಡಗಲು ಕೋಟಿನಾಥದೇವರ ದೇವಸ್ವದ ಕಲುಕೂ-
- 23 [ರಬಾ]ಳಂದಂ ತೆಂಕಲು ಕೂಡಲಗರೆಯ ಬಯಲು ಬಿತ್ತುವ ಬೆದೆ ನಾ ಮೂ ೯ ಅ ಚತುಸ್ಸೀಮೆ ಮೂಡಲು.  
 ಹೊ-
- 24 . . . . ದಂ ಪಡುವಲು ಬಸವಂತನ ಗದ್ದೆ ಇಂದಂ ಮೂಡಲು ತೆಂಕಲು ಹರಿದ ಬಚ್ಚ ಲಿಂದಂ ಬಡಗಲು ದೇ-
- 25 [ವ]ರ ಬಳಯವರ ಬಾಳಂದಂ ತೆಂಕಲು ಹೆಂಮಕ್ಕಿಯೊಳಗೆ [ತೊ]ಂತಾರಗದ್ದೆ ಬಯಲು ಬಿತ್ತುವ ಬೆ-
- 26 ದೆ ನಾಗಂ ಮೂ ೪ ಅ ಚತುಸ್ಸೀಮೆ ಮೂಡಲು ಬಳ್ಯ ಬಳಯ ಕೋಟೀಸರದಹನ ಬಾಳಂದಂ ಪಡುವಲು
- 27 [ಆ] ಕೋಟೀಸರದಹನ ಬಾಳಂದಂ ಮೂಡಲು ತೆಂಕಲು ಕೋಟೀಸರದಹನ ಮಕ್ಕಿಇಂದಂ ಬಡಗಲು
- 28 ಬಚ್ಚ ಲಿಂದಂ ತೆಂಕಲು ವೊದವಿನ ಬಯಲಗದ್ದೆ ಬಿತ್ತುವ ಬೆದೆ ನಾಗಂ ಮೂ ೪ ಆ ಹಡಣ ಮಕ್ಕಿ ನಾ-
- 29 ಗಂ ಮೂ ೧ ಈಪೆದಣಿ ಚತುಸ್ಸೀಮೆ ಮೂಡಲು ದೇವರು ನಂದಮಾಸುಕ್ಕುವೆನ ಗದ್ದೆ ಇಂದಂ ಪಡುವಲು
- 30 ಅಂ[ಣ] ಜಿನಬಾಳಂದಂ ಮೂಡಲು ತೆಂಕಲು ಗೋಇಂದನ ಬೆಟ್ಟಿಂದಂ ಬಡಗಲು ಹರಿದ ಬಚ್ಚ ಲಿಂದ-
- 31 ಂ ತೆಂಕಲು ಹಿತ್ತಿಲನಡುವ ಗದ್ದೆ ೧ಕ್ಕೆ ಬಿತ್ತುವ ಬೆದೆನಾ ಮೂ ೧ ಅ ಗಡಿ ಪಡುವಲು ಗೋಇಂದನ ಬೆಟ್ಟಿಂ
- 32 ಮೂಡಲು ತೆಂಕಲು ಬೆಂಮಣಕೆರೆನಲೆಗುಡೆಯ ಗದ್ದೆ ಇಂ ಬಡಗಲು ಮೊಗವಣಚಕ್ಕಾರ . . . .

<sup>1</sup> The inscription stops here.

- 33 ಗದೇಇಂದಂ ತೆಂಕಲು ಕೊಳಕೆಯೆ ಬಯಲೊಳಗೆ ಬಳಗದೆ ಬಿತ್ತೊಡೆ ನಾಗಂಡುಗದ ಮೂ ೨೮  
ಚತುಸ್ಸೀ-
- 34 ಮೆ ಮೂಡಲು ತೆಮಿಸೆಟ್ಟಿಯೆ ಗದ್ದೆ ಇಂ ಪಡುವಲು ಕಲ್ಲಗದ್ದೆ ಇಂದಂ ಮೂಡಲು ತೆಂಕಲು ಅಂಣಪ್ಪ-  
35 ನ ಮೆಕ್ಕಿಇಂದಂ ಬಡಗಲು ಅಂಣಕುಲುಕೂರನ ಬಾಳಂ ತೆಂಕಲು ಕೆಪೆಯೆ ಗದ್ದೆ ಬಿತ್ತುವೆ ಬೆದೆ ನಾ ಮೂ  
36 ೨ ಚತುಸ್ಸೀಮೆ ಮೂಡಲು ಕಲ್ಲಗದ್ದೆ ಇಂ ಪಡುವಲು ಮೊಳನ ಬಳಗದ್ದೆ ಇಂ ಮೂಡಲು ತೆಂಕಲು ಹರಿದೆ ಬ-  
37 ಜ್ಜೆ ಲಿಂದಂ ಬಡಗಲು ತುಣಿಕನ ಮೊಳಿಇಂದಂ ತೆಂಕಲು ಇಳುವೆಯೆಲ ಹಾಳ ೨ ಕಂ ಬಿತ್ತುವೆ ಬೆದೆ ನಾ  
38 ಮೂ ೨೮ ಗದೆ ಮೂಡಲು ಮಂಡಲಭಂಡಾರಿಯೆ ಬಾಳಂದಂ ಪಡುವಲು . . . . . ನ ಬಾಳಂ-  
39 ದಂ ಮೂಡಲು ತೆಂಕ ಬಾಚೆರಿಯೆಣ ಬಾಳಂದಂ ಬಡಗಲು ಬಚಲಿಂದಂ . . . . . ಯೆಳಗಣ  
40 ಕೊಳಕೆಯೆ ಬಯಲು ಬಿತ್ತುವೆ ಬೆದೆ ನಾ ಮೂ ೫ ೮ ಗಡಿ ಮೂಡಲು . . . . .  
. . . . .
- 41 ಕುಲುಕೂರನ ಬಾಳಂದಂ ಮೂಡಲು ತೆಂಕಲು ಹರ್ವೆತಿಯೆ ಬಾಳಂದಂ ಬಡಗಲು ಕೆಪೆಇಂ-  
42 ದಂ ತೆಂಕಲು ತೆಂಕಬಯಲು ಬಿತ್ತುವೆ ಬೆದೆ ನಾಗಂ ಮೂ ೯೮ ಗಡಿ ಮೂಡಲು ಮಂಡಲಭಂಡಾ-  
43 ರಿಯೆ ಗಡಿಇಂದಂ ಪಡುವಲು ಹೆಗ್ಗಡೆಯೆ ಖಂಡಿಕದ ಗಡಿಇಂದಂ ಮೂಡಲು ತೆಂಕಲು ಪೆತ್ತಿ-  
44 ದೆ ಒಳಗಿಂದಂ ಬಡಗಲು ಗೂಜಿಗೊಟ್ಟ ಬಾಳಂದಂ ತೆಂಕಲು ಕೆಪೆರುಡೆಯೆ ಬಯಲು ಬಿ-  
45 ತ್ತುವೆ ಬೆದೆ ನಾಗಂ ಮೂ ೨೦ ಅದೇ ಕೂಡಣ ಮೆಕ್ಕಿ ಬಿತ್ತುವೆ ಬೆದೆ ನಾಗಂ ಮೂ ೫ ಹೆ-  
46 ಗ್ಗಡೆಯೆ ಮನೆ ಮನೆತಾಳು ಮನೆಯೆ ಬಾಗಿಲಗದ್ದೆ ಮತ್ತಗದ್ದೆ ಆಳ್ವಿಂದಂ ಮೊಲೆಣ  
47 ಹರಿಯೆ ಮೆಕ್ಕಿ ಸಹ ಬಿತ್ತುವೆ ಬೆದೆಗಣಗಿಲು ನಾಗಂ ಮೂ ೨೦ ಅದೇ ಚತು-  
48 ಸ್ಸೀಮೆ ಮೂಡಲು ಮಂಡಲಭಂಡಾರಿಯೆ ಬಾಳಂದಂ ಪಡುವಲು ಬ್ರಂಹ್ಮರಾ-  
49 ಲ ಪಡುವಲು ಜಿಂಪುಣನಾಯಕನ ಗಡಿಇಂದಂ ಮೂಡಲು ತೆಂಕಲು ಎತ್ತಿದೆ  
50 ಅಗಳಂದಂ ಬಡಗಲು ಹಾಜಿಗನ ಬಯಲಿಂದಂ ತೆಂಕಲು ಆ ಮೆಕ್ಕಿಯೆ ಕೂ-  
51 ಡಣ ಮೆಕ್ಕಿ ಬಿತ್ತುವೆ ಬೆದೆ ನಾಗಂಡುಗದ ಮೂ ೧೫ ಅಂತು ಬಯಲು ಬಿತ್ತುವೆ  
52 ಬೆದೆಗಣಗಲು ನಾಗಂಡುಗದ ಮೂ ೬೯ ಮೆಕ್ಕಿ ಬಿತ್ತುವೆ ಬೆದೆಗಣಗಿಲು ನಾಗಂ-  
53 ಡುಗದ ಮೂಡೆ ೪೦ ಉಭಯಂ ಬಯಲು ಮೆಕ್ಕಿ ಬಿತ್ತುವೆ ಬೆದೆ ನಾಗಂಡು-  
54 ಗದ ಮೂಡೆ ೧೦೦ ||

**No. 325.**

(A.R. No. 135 of 1901).

ON A SLAB LYING NEAR THE WELL IN THE GOPALAKRISHNA TEMPLE AT THE SAME VILLAGE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ | ನಮಸ್ತುಂಗಣಿಗುಂಜಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ | ತ್ರೈಲೋಕ್ಯನಗರಾರಂ-  
[ಭ]-
- 2 ಮೂಲಸ್ತಂಭಾಯಶಂಭವೇ || ಸ್ವಸ್ತಿ[\*\*]ಶ್ರೀಮಃ[ತ್ರೈ]ಕಾಬ್ದ ೧೨೦೦ ನೆಯ ರವುನಿಸಂವತ್ಸರದಲು ಶ್ರೀ-  
3 ಮಂತ್ರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಅರಿರಾಯವಿಭೂಡ ಭಾಶೆಗತಪ್ಪುವರಾಯರಗಂಡ  
4 ಪೂರ್ವಪಶ್ಚಿಮದಕ್ಷಿಣಸಮುದ್ರಾಧಿಪತಿ ಶ್ರೀವೀರಹರಿಹರಮಹಾರಾಯರ ರಾಜ್ಯಾಭ್ಯುದ-  
5 ಯದಲು ರಾಯನ ನಿರೂಪದಿಂ ಶ್ರೀಮನುಮಹಾಪ್ರಧಾನಂ ಬೊಮ್ಮರೈ ಒಡೆಯರು ಬಾರಕೂರುರಾಜ್ಯ-  
6 ವ ಸಾಳುವೆ ಕಾಲದಲು ಕುವಾರವಾಧವೆಸಾಧ್ಯಮಿಗಳಂ ಬಾರಕೂರ ಮಠದಲಿ ತಾಳು ಪ್ರತಿಷ್ಠೆಯ್ಯೆ ಮಾ-  
7 ಡಿದ ಗೊಪಿನಾಥದೇವರ ದೇವಸ್ವದ ಕುಳ್ಳವ ಬರದು ನಟ್ಟಸಾಧ್ಯಸನದ ಕ್ರಮವೆಂತೆಂದೆಡೆ ಪೂ[ರ್ವ]ದಲಿ ಸಾಧ್ಯ-  
8 ಮಿ ದೇವರಾಯನು ಸೂರಿಯ ಗ್ರಹಣದಲಿ ಧಾರಾಪೂರ್ಬ್ಬಕವಾಗಿ ಶಿಲಾಸಾಧ್ಯಸನವ ನ[ಟ್ಟು] ಕೊಟ್ಟ  
ಭಂ-
- 9 ಡ್ವಿಯ ಮಠದೊರ ಹಡಿಕೆಯೆ ಹೊಂನೂ ನಡವೆ ಮನುಶ್ಯನ ಜೀವಿತವನೂ ನಷ್ಟೆಯನುಕ್ಕಳಬ .  
10 ಮೂಳು ಭಾಗಿಯೆ ಮಾಡಿ ಅಲ್ಲಿ ಒಂದ್ವು ಭಾಗಿ ಹೊಂನಿಂದ ಹೊಂನು ಸಾಧ್ಯದೇವರಲ್ಲಿ ವರಂಪ್ರತಿ  
ಧ-
- 11 ನಮಾಸೆ ೧೬ ಹೊಂಹಲ್ಲಿ ಶಿವೆಗಂಗೆಯೆ ಪ್ರತಿಷ್ಠೆಯೆ ಮಾಡಿದ ದಿನ ರಂಗಪೂಜೆ ಬ್ರಾಹ್ಮಣಭೋಜನವ  
ನಡಿ.-  
12 ಸಿ ವೇದಾಧ್ಯಯೆಸಕ್ಕೆ ಗ ೧೦ ಹೊಂನನೂ ಕೊಟ್ಟು ಹೊಂನು ಮಿಕ್ಕದೆ ಸಾಧ್ಯದೇವರಿಂಗೆಕುಡುಳುದುಭ-

- 13 ಡಿಯಮಠದ ತೆಂಕದೇವರಿಗೆ ಒಂದು ಭಾಗೆಯ ಹೊಂನಿಂ[ದೆ] ದಿನಂಪ್ರತಿ ರುದ್ರಪೂಜೆಯ ಒ ವರು ಬ್ರಾ-  
 14 ಹ್ಮರಿಗೆ ನಡಸಿ ಹೊಂನು ಮಿಕ್ಕದೆ ತೆಂಕದೇವರಿಗೆ ಕುಡುಲುದು ಒಂದು ಭಾಗಿಯ ಹೊಂನು ತಪ್ಪು  
 15 ವ್ರವ್ವು ಮೊದಲಾದ ತೇಜೋಪಾಜ್ಞನೆ ಆ ಉರ ಒಡತನ ಗೋಪಿನಾಥದೇವರಿಗೆ ಆ ಅತಾರದಲು  
 ಅವೆ .  
 16 ಯೆ ಬಾಳು ಒತ್ತಿನಮೇಲೆ ಕೊಠುರಒಳಗೆ ಸರಕ್ಕದ ಕಾಣು ಬಾಳು ಬೆಕ್ಕಾಟಿಯಲ್ಲಿ ಹಳನೀರ ಬಾಳು  
 ಹಾ[ನೆ]ಯ  
 17 ಹಳಯಲಿ ಲೊಕ್ಕೆಯ ಹಡುಹಿನ ತೋಟ ಆದಕ್ಕೆ ಎರಡುಆರೆ ಮೂಡೆಯ ತೆಪ ಮೊದಲಾದ ಪ್ರಮಾ-  
 18 ಣದಿಂ ಹೊಂನು ಒ ನೂ ಸೌಮ್ಯದೇವರಿಗೆ ಗಂಧಕ್ಕೆ ಕೊಟ್ಟು ಕಟ್ಟಿಯ ಚಪ್ಪರ ಅಪವಟ್ಟಿಗೆಯ-  
 ನೂ ನಡ್ಪು-  
 19 ವಧು [ಭ]ಂಡಿಯಮಠದಲಿ ಮೂಲದ ತೋಟ ೨ ಯಿಷ್ಟೂ ಗೋಪಿನಾಥದೇವರಿಗೆ ಬೀಡು ದೇವಸ್ವ ಇ  
 ಆಯ-  
 20 ದಿಂದ ದೇವರಿಗೆ ದಿನಂಪ್ರತಿ ನೈವೇದ್ಯ ಒ ಹಾನೆ ಆಕ್ಕೆ ನಂದಾವೆಳಕುಗೆ ರುದ್ರಪೂಜೆಗೆ ಒ ವರು ಬ್ರಾಹ್ಮ-  
 21 ಣರೂ ಅಶ್ರಂಣಂಗೆ ಆಕಿ ಹಾನೆ ೧ ನೈಮಿತ್ತಿಕಕ್ಷೀರಾಬ್ಬಿ ಹೂವಿನತೋಟ ಜೀರ್ಣೋದ್ಧಾರವ ಮಾಡುವ-  
 ರು [\*] ಇವಸು-  
 22 ವನೂ ಆಯ್ಯನವರು ಮೊದಲಾಗಿ ಆರು [ಕೊ]ಳಸಲ್ಲದು [\*] ಕೊಂಡವರು ನಿಸ್ಸಂತಾನವಾಗಿ ನರಕದಲಿ  
 [ಬೀ]-  
 23 ಳುವರು ಗ್ರಹಸ್ತರು ಆಯ್ಯನವರು ಆದರೆ ಹಿರಿಯಾತಂಗಲ್ಲದೆ ಕಿಟಿಯವರಿಗೆ ಉ[ಂ]ಬಳ ಭಾ-  
 24 ಗಿ ಸಲ್ಲದು [\*] ಯಿ ಧನ್ವಾದ ಪಾಲನೆಯ ಮುಱುಕೇರಿಯ ಒ ವರು ಸೆಟ್ಟಿಕಾಳರು ಸಮಸ್ತಹಲರು  
 ಚ[ಲ]  
 25 ದಾಕ್ಷಿಣ್ಯಲೋಭರಹಿತರಾಗಿ ಮಾಡುವರು [\*] ಮಾಡದಿದ್ದರೆ ಒ ವರು ದೇವರ ಕಿತ್ತ ದೋಷ ಭಂಡಿ-  
 26 ಯಮಠದಲ್ಲಿ ಕಲ್ಲಸಂಕಟೆಂದೆಂ ಪಡುವಲು ಹೊಳೆಯಿಂ ಬಳಗಲು [ವಿಪ್ರ]ವಾಳಯ ಕೆಟಿಯ ನಟ್ಟಿ-  
 27 ರಲ್ಲಿಂ ಮೂಡಲು ಅಪಯಿಂ ತೆಂಕಲು ದೇವರ ವನೆ ಅರಿತ ಹೊಲೆಯರ ಅಂಕಸೆಟ್ಟಿ ಬಂಟ್ಟಿ ಪರಭಾ-  
 28 ಳಗೆ ಜನನಸಲ್ಲದು ಇ ಅಡಕವ ತಪ್ಪಿದಡೆ ೧ ತಲೆ ೧೦೦೦ ಹೊಂನು ಅರಿಂಗ ದಂಡೆ || ಸ್ವದತ್ತಾಂ ಪ-  
 ರ-  
 29 ದತ್ತಾಂ ವಾಸ್ವ ಯೋ ಹರೇತ ವಸುಂಧರಾಂ [\*] ಶಪ್ಪಿವ್ವಾರುಶಸಹಸ್ರಾಣಿ ವಿಷ್ವಾಯಾಂ ಜಾಯತೇ  
 ಕ್ರಮಿ || ದಾ-  
 30 ನಪಾಲನಯೋರ್ವ್ಯಧ್ಯೇ ದಾನಾತ್ಪ್ರೇಯೋನುಪಾಲನಂ[\*] ದಾನಾತ್ಪ್ರೇಯೋಮವಾಪ್ನೋತಿ ಪಾಲ-  
 ನಾದಚ್ಯುತಂ ಪ-  
 31 ದಂ || ಶ್ರೀ ಶ್ರೀ

## No. 326.

(A.R. No. 135-A of 1901).

ON THE SAME SLAB.

- 1 ಶ್ರೀಗೋಪಿನಾಥದೇವರಲ್ಲಿ ಉಡುವದ ಬಳಯ ಸೋವಂಣಸೆಟ್ಟಿ ದಿನಂ-  
 2 ಪ್ರತಿ ೧ ಬ್ರಾಹ್ಮಣಂಗೆ ರುದ್ರಪೂಜೆ ನಡವಹಂಗೆ ಭಂ[ಡ್ಡಿ]ಯಮಠದಲಿ ತಾನು ಮೂಲವಾ-  
 3 ಗಿ ಕೊಂಡ್ಡ ಗುಳಯಗದ್ದೆ ೧ ಮೂಲವಾಗಿ ಕೊಂಡ್ಡ ತೆಂಗಿನತೋಟ ಕಂಮಾಪನ ತೋಟದಿಂ-  
 4 ದಲು ಪಡುವಲು ತೆಂಗಿನತೋಟ ತೆಂಕವಕ್ಕಿಯಒಳಗೆ ಗೋಪಿನಾಥದೇವರ ದೀವಿಗೆ ತಂನ ಮೂ-  
 5 ಲ ತೆಂಗಿನತೋಟವ ಕೊಟ್ಟನು ಗದ್ದೆ ತೆಂಗಿನತೋಟಂಗಳ ತೆಪನೂ ಕಾಯಿಸಿಕೊಟ್ಟನು ಇವಕ್ಕೆ ಹೋ-  
 6 ಗದ ಕೊಪತೆಗೆ ಗೋಪಿನಾಥದೇವರ ಕ್ಷೇತ್ರದ ಮೇಲೆ ಗ ೧೦ ಹೊಂನನೂ ಕೊಟ್ಟನು [ಬ] . ಆ  
 ಚೋ-  
 7 ಡಆಯ್ಯನವರ ಹೊಂನು ಗೆ ೧೪೦ ಹೊಂನನು ಗೋಪಿನಾಥದೇವರ ಕ್ಷೇತ್ರದ ಮೇಲೆ [ಹೊ] .  
 8 [ಯ] ದಿನಂಪ್ರತಿ ಒಬ್ಬ ಬ್ರಾಹ್ಮಣಂಗೆ ರುದ್ರಪೂಜೆ ನಡಲುದು ಆಯ್ಯನವರು ತಂಮ [ಆತ್ಮ]-

- 9 ಕೈ ಸುಗತಿ ಅಹಂತತ್ತಾಗಿ ಗೋಪಿನಾಥದೇವರಲ್ಲಿ ೧-ಬ್ಬ ಬ್ರಾಹ್ಮಣಂಗೆ ಬಾಳಾಂದರ ತೋಟದಲ್ಲಿ ರು-  
 10 ದ್ರವೋಜಿ ನಡಲುದು ಇ ಮೂವರು ರುದ್ರವೋಜಿಯನು ಗೋಪಿನಾಥದೇವರು ತಮ ದೇವಸ್ವದಿಂ-  
 11 ದ ನಡಸುವರು ಗೋಪಿನಾಥದೇವರಿಗೆ ಉಪಾರದ ೨೩ ಅಕ್ಕಿ ಶ್ರೀಧರ[ರ]ನ ಮಗ [ಮಾ]ಧವಂಗೆ ವೂ-  
 ಪಾರಶ  
 12 ೧೩ ಅಕ್ಕಿ ಸುಭದ್ರೆಯ ಮಗ ಹರಿಹರಂಗೆ ಮೂಲ ಆಶ್ರಂಣಂಗೆ ನಾಡ ಇಂಮಾನ ಅಕ್ಕಿವಿಶೇಷ-  
 13 ದ ೪೦ ಅಕ್ಕಿ ಹಂ || ಆಶ್ರಂಣಂಗೆ ಇಂತೀ ಅಕ್ಕಿ ಆಲ[ತಾ]ರ ದೇವಸ್ವದಿಂದ ಅಕ್ಕಿ ಮೂ ೪೦|| ನೂ  
 ತಾ-  
 14 ಉ ತಂದುಕೊಂಬ್ಬರು [\*] ದೇವಕಾರಿಯ್ಯವನು ಇದಕ್ಕೆ ತಕ್ಕಹರಾಂಗೆ ನಡಸಿಕೊಂಬ್ಬರು [\*] ದೇವ-  
 15 ಸ್ವದ ಕಾ[ಹು]ರ[ಕ್ಷೆ] ಇಬ್ಬರು ಪಾದಮೂಲಿಗಳದರ ತಂಕಣಕೋಟಿಯಲಿ ಹರಿಹರಸಟ್ಟಿ ೨೦೦೦  
 16 ಸಾವಿರ ತೆಂಗಿನಸಸಿ ಇಕ್ಕುವ ಠಾವನು ಮೂಲವಾಗಿ ಕೊಟ್ಟನು [||\*]

**No. 327.**

(A.R. No. 136 of 1901).

ON A VIRAGAL SET UP TO THE LEFT OF ENTRANCE INTO THE SOMESVARA TEMPLE  
 AT THE SAME VILLAGE.

- 1 ಸ್ವಸ್ತಿ[||\*] ಸಮಸ್ತಲೋಕೈಕವ್ಯಾಪ್ತಯಶೋವಿನತ್ತಾರುಂ  
 2 ನಿಜದಕ್ಷಿಣದೊಡ್ಡ ಣ್ಣ ಕರವಾಳೈಕಸಹಾಯರು-  
 3 ಮಾಗಿ ತುಳುವಿಷಯದೊಳ್ಳು ಜಾ[ಜ್ಜಿ]ಯಂ ನಿಲಿಸಿ  
 4 ಮಲೆಯೇಳುಂ ಕೊಂಬುಮ ನಳ[ನ]ಲಿಳುಮಲಿ ಪಾ-  
 5 [ಳ]ಪರೆಲ್ಲಮಂ ನಿಜಸ್ವಾಮಿ ಶ್ರೀ[ಬ]ಂಕಿಯಾಳುಪೇ-  
 6 ನ್ನದೇವರ ದಿವ್ಯಶ್ರೀಪಾದಪದ್ಮ ಕ್ಕವ[ನ]ತ[ಮಾ]ಡಿ .  
 7 ಷಿ ಮೇಲೆ[ವ]ನ್ನ ಚೋಲನ ದಣ್ಣಂ ಬೆಂಕೊಣ್ಣ . ಯೆಲ್ಲತ್ತ  
 8 ಕೊಮರದಣ್ಣ ಮುಖ್ಯರಾಗಿಲ್ಲ ಮಣ್ಣಳಕ ಮಹಾ-  
 9 ಮಣ್ಣಳಕನೂರ್ಣಿಪ್ಪದಿಂಬರ ಪೆಗಲಲ್ಲಿ ನಿಜಸ್ವಾಮಿ  
 10 ಶ್ರೀ[ಬ]ಂಕಿಯಾಳುಪೇನ್ದ)ದೇವಗೊಪ್ಪಿಸಿ ಸಮಸ್ತ[ದೇ]ಶಾಧೀಶ್ವ-  
 11 ರ[ರ] ನೆಗರ್ತ್ತಿಯುಂ . ಜಪಭಾವಮುಮನಳ್ಳ-  
 12 ಳ್ಲ ಸಂವ್ಯವಹಾರದೊಳ್ಳುಸುಷಿವನ್ನ ವಿನೋ . ಚೂಳ-  
 13 [ನು]ಂ ತ್ಯಾಗ[ದ] ಕಣಿಯುಮಾಗಿ ಸಾನ್ತಳ ಸಾಯಿರಮಂ ಏಕ[ಚ]-  
 14 ತ್ರಚ್ಚಾಪಯಯಿಂ ರಾಜ್ಯಂಗೆಯ್ಯುತಂ ಕೊಂಕಣ[ಭ]ಯಂಕರಂ  
 15 ಮ್ಮಲಿಪ[ಕಾ] . . . . .

**No. 328.**

(A.R. No. 137 of 1901).

ON ANOTHER VIRAGAL IN THE SAME PLACE.

- 1 ಸ್ವಸ್ತಿ [||\*] ಸಮಸ್ತಲೋಕೈಕವ್ಯಾಪ್ತಯ-  
 2 ಶೋ . . . . ನಿಜದಕ್ಷಿಣಬುಜಾದಣ್ಣ-  
 3 . . . . . ವಾಳೈಕ ಸಹಾಯರು-  
 4 ಮಾಗಿ ತುಳುವಿಷಯದೊಳ್ಳು ಜಾಜ್ಜಿಯ[ಂ]  
 5 ನಿಲಿಸಿ ಮಲೆಯೇಳುಂ[ಕೊಂಬು]ಮರಾಳ-  
 6 ನ ಲಿಳುಮಲಿ ಪಾ[ಳ]ಪರೆಲ್ಲಮಂ ನಿಜಸ್ವಾಮಿ-  
 7 ಮಿ ಶ್ರೀಬಂಕಿಯಾಳುಪೇನ್ದ)ದೇವರ ದಿವ್ಯ  
 8 ಶ್ರೀಪಾದಪದ್ಮ ಕ್ಕವನತಮಾಡಿ ನಿರನ್ತರಂ ಬೆಸ<sup>1</sup>

<sup>1</sup> This record stops here.

## No. 329.

(A.R. No. 138 of 1901).

ON A SLAB LYING IN PARAMESVARABHATTA'S HOUSE IN THE SAME VILLAGE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ [1\*] ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚ್ಛಂಭಿಚಂದ್ರಚಾಮರಚಾ-
- 2 ರನೇ [1\*] ತ್ರಯಿಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ || ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [11\*] [ಜ]-
- 3 ಯಾಭ್ಯುದಯ ಸಖವರುಶ ೧೨೧೨ ನೆಯ ವರ್ತಮಾನ ಸಾರ್ವರಿ ಸಂವತ್ಸರದ ಮಾ-
- 4 ಗಸಿರ ಸುದ್ಧ ೧೫ ಆದಿವಾರ ಸೋಮಗ್ರಹಣದಲ್ಲಿ ಶ್ರೀಮನ್ಮಹಾಮಂಡಲೇಸ್ವರಂ [ಅ]-
- 5 [ರಿ]ರಾಯವಿ[ಭಾ]ಡ ಭಾಸೆಗೆತಪ್ಪುವರಾಯರಗಂಡ ಶ್ರೀವೀರಬುಕ್ಕಂ[ಣ್ಣ]ವೊಡೆಯ-
- 6 ರ ವಿಜಯರಾಜ್ಯಾಭ್ಯುದಯದಲು ಶ್ರೀಮನ್ಮಹಾಪ್ರಧಾನಂ ಮಲ್ಲಯದಂಣಾ -
- 7 ಯಕರು ಬಾರಕೂರರಾಜ್ಯವ ನಾಳುವ ಕಾಲದಲು . . . ಮಿಸೆಟ್ಟಿಯರ ಮಗ ನಾ-
- 8 [ಗಂ]ಣಸೆಟ್ಟಿಯರು ತಂಬುಲಗೆಣಿಯ ಶ್ರೀ ಸೋಮನಾಥದೇವರ ಸಾಂನಿದ್ಯದಲು [ಮಾ]-
- 9 ಡಿದ ಧರ್ಮ ತಮ ಮತದ ಛತ್ರಕ್ಕೆ ನಡವ ಬಾಳು ಬಸುರೂರೊಳಗೆ ಹಿರಿ-
- 10 ಯ ಅಲ್ಲಾಳಸೆಟ್ಟಿಯ ಕೂಡೆ ಹಚ್ಚಿ ಕೊಂಡ ಬಾಳನಲ್ಲಿ ಬಹ ಭತ್ತ ನಾಡ-
- 11 ಹಾನೆ ೪೦ ಮೂಡೆ ೨೦ ಅಲ್ಲಿ ತೋಟದ ತೆಣಿಂಚ ಬಹ ಗ ೧೧ ನೂ ಸೋವಣ್ಣಸೆಟ್ಟಿ ನ-
- 12 ಡಸುವನು [1\*] ಮತ್ತಂ ಬೇಳೂರೊಳಗೆ ಯೆಂಟು ವೊಕ್ಕಲಿಂದ ನಡವ ಭತ್ತ ಮೂಡೆ ೪೦೦
- 13 ಕ್ಕೆ ಮತದ ಛತ್ರ[ಕ್ಕೆ] ೪ ವೊ[ಕ್ಕ]ಲಿಂದ ಭತ್ತ ನಾಡಕಾನೆ ೪೦ ೮ ಮೂಡೆ ೨೦೦ ಸಿರಾ-
- 14 ಂಗಸೆಟ್ಟಿಯರ ವಿನಾಯಕದೇವರಿಗೆ ೪ ವೊಕ್ಕಲಿಂದ ನಡವ ಭತ್ತ ನಾಡಹಾ-
- 15 ನೆ ೪೦ ೮ ಮೂಡೆ ವೊತದ ಹಾನಯಲ್ಲಿ ೨೦೦ ಮತ್ತಂ ಬುಕ್ಕಪಟ್ಟ[ಣ]ದಲ್ಲಿ ತೋಟದ
- 16 ತೆಣಿಂದ ಹೊಣೆಯಗೇಣಿಯಿಂದ ಗ ೨[೧] ಮತ್ತಂ ಕುಕ್ಕಡೆಯೊಳಗೆ ಕೊಳಗಬ-
- 17 ಯಲ ಗೇಣಿಯಿಂದ ದೇವರಮುಂದಣ ರಂಗವಲ್ಲಿಗೆ ನಡವ ಭತ್ತ ಮೂಡೆ ೨೪ [ಮಡ]
- 18—24 completely effaced
- 25 . . . . . ಮತ್ತಂ ಹನಿ ಹ . . . . .
- ಸೋಮನಾಥದೇವರ ಹೂ-
- 26 ದೋಟಕ್ಕೆ ನಡವ ಭತ್ತ ನಾಗಂಡುಗದ ಮೂಡೆ [೧]೪ ನೂ ಕೋಟಿಸೆಟಿ ನಡಸುವನು ಮತ್ತಂ
- 27 ಪಾಂಡೇಸ್ವರದೇವರವರೆಯ ಹತ್ತಿ . . . ತನ . . . . . ವುದಕ್ಕೆ ತಿ-
- 28 ಂಗಳತಿಗಳ ಅಮಾ[ವಾ]ಸೆಗೆ ಯೆಳುಪಾಧ್ಯ . . . . . ಯರಿಗೆ ನಾಗಣಸೆಟಿಯರ ಮತದ-
- 29 ಳ್ಲಿ ತಂದು ನಡಸುವನು ಮತದ ಛತ್ರದ[ಲಿ] ಉಂಬ ಬ್ರಾಹ್ಮಣರು ಜ ೧೧ ಮತದ
- 30 ಕಸವ ಕಳವ ಬೆಸವಿತ್ತಿಗೆ ಭತ್ತ ಮೂಡೆ ೫ . . . . . [ಹೆ]ಬ್ಬಾರಂಗೆ ಗ
- 31 ೨ [ಮತ]ದ ಕೆಡುಕೆಲಸವ ಗಯಿವನ . . . . . ಯಿಂಥೀ ಧರ್ಮವನು ನಾ-
- 32 ಗಣಸೆಟ್ಟಿಯರ ಕುಟುಂಬದವರು ನಡಸಿಬಹರು ನಡಸದೆ ವುದಾಸೀನಂ
- 33 ಮಾಡೆ ವುಳದಡೆ ಸೋಮನಾಥದೇವರೂ ಮೂಱುಕೇರಿಯ ಹಲರೂ ವಿಚಾರ್ನಿ
- 34 ಅವರ ಕಯಿಂದ ನಡಸುವರು ನಡಸದೆ [ವ್ಯ]ಥಾಯಮಾತಿ [ವು]ಳದಡೆ ಸೋಮನಾಥ-
- 35 ದೇವರೂ ಮೂಱುಕೇರಿಯ ಹಲರೂ ನಡಸುವರು ದೇವಸ್ವದ ವೊಕ್ಕ . . . ೧ ಕ ನಾಗಾ-
- 36 ಸೆಟ್ಟಿಯರಿಗೆ ಮಂಗಳ ಮಹಾಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಮಲ್ಲಯದಂಣಾಯಕ್ಕರ ಸುಹಸ್ತ-
- 37 ದೆ ವೊಪ್ಪೆ \* . . . . ||

## No. 330.

(A.R. No. 139 of 1901).

ON A SLAB BUILT INTO THE WALL OF PADMANABHABHATTA'S HOUSE  
IN THE SAME VILLAGE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ[1\*] | ಶ್ರೀಸೋಮನಾಥ ಶರಣು | ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚ್ಛಂ-
- 2 ಂಭಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ | ತ್ರೈಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂ-
- 3 ಭಾಯ ಶಂಭವೇ | ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [11\*] ಜಯಾಭ್ಯುದಯ ಶಕವರುಷ
- 4 ೧೨೧೧ ನೆಯ ವರ್ತಮಾನ ವಿಕಾರಿ ಸಂವತ್ಸರದ ಪುಷ್ಯ ಬ ೨೦ ಆದಿನಾ-

- 5 ರದ ಅದ್ಭೂತದಯದಂದು ಸ್ಯಸ್ತಿ ಶ್ರೀಮನ್ಮಹಾಕವಿಂಗಳೇಶ್ವರಂ ಅರಿರಾ-  
6 ಯವಿಭಾಡ ಭಾಷೆಗತಪ್ಪುವೆರಾಯರಗಂಡ ಶ್ರೀವೀರಬುಕ್ಕಂ-  
7 ಣ್ಣ ವೊಡೆಯರ ರಾಜ್ಯಾಭ್ಯುದಯದಲು ಆ ಬುಕ್ಕಂಣ್ಣ ವೊಡೆಯರ ನಿ-  
8 ರೂಪದಲು ಶ್ರೀಮನ್ಮಹಾಪ್ರಧಾನಂ ನುಲ್ಲೆಯ ದಂಣ್ಣಾಯಕರು ಬಾರಕೂ-  
9 ರ[ರಾ]ಜ್ಯವೆ ನಾಳುವ ಕಾಲದಲು ತಂ[ಬು]ಲಿಗಣಿಯ ಶ್ರೀಸೋಮನಾಥದೇವರ ಸಂ-  
10 ನಿಧ್ಯದಲು ಹೆಬ್ಬಳ್ಳಿಯ ಬಂಕರಸರ ಮಕ್ಕಳು ಕಾಳಮರಸರು ಹಂನರತು [ಪ್ರಜೆ]  
11 ಬ್ರಾಹ್ಮಣರಿಗೆ ತ್ರತ್ರಕ್ಕೆ ಮಾಡಿದಂಥಾ ಧರ್ಮಪ್ರತಿಷ್ಠೆಗೆ ಆಚಂದ್ರಾರ್ಕಸಾಧನಿಯಾಗ ನ-  
12 ಡವುದಕ್ಕೆ ಮಾಡಿದಂಥಾ ಮಠದ ಚತುಸ್ಸೀಮೆ ಮೂಡಲು ಕೆತಿಯಬೆಟ್ಟಮೂಡಿದಂ  
13 ಪಡುವಲು ತಂಕಲು ಹೆದಾ ರಿಯಿಂ ಬಡಗಲು ಪಡುವಲು ಮೂರ್ತಿ ದೇವರ-  
14 ಮಠದ ಸೀಮೆಯಿಂದೆ ಮೂಡಲು ಬಡಗಲು ಶ್ರೀಸೋಮನಾಥದೇವರ ತೋಟದ ಗ-  
15 . ದಿಂದೆ ತಂಕಲು ಯಂತೀ ಚತುಸ್ಸೀಮೆಯೊಳಗುಳ್ಳಂಥಾ ನಿಧಿ ನಿಕ್ಷೇಪ ಜಲ ಪಾ-  
16 ಷಾಣ ಅಕ್ಷೀಣಿ ಆಗಾಮಿ ಸಿದ್ಧ ಸಾಧ್ಯ ಮುಂತಾಗಿ ಏನುಳ್ಳದನೂ ಮೂಱುಕೇರಿಯ [ಮೂ]-  
17 ವರು ಸೆಟ್ಟಿಕಾಳರು ನೂರಯ್ಯತ್ತೆಳಮೆ ಮುಂತಾಗಿ ಶ್ರೀಸೋಮನಾಥದೇವರಿಗೆ ಅರ್ಘ್ಯಪರಿ-  
18 ತ್ನದವಾಗಿ ಕೊಟ್ಟು ಮೂಲಪರಿತ್ಸೇಧವಾಗಿ ಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ ಎಱಸಿಕೊಂಡು ಕ-  
19 ಟ್ಪಿಸಿದ ಆ ಮಠದಲ್ಲಿ ನಡವೆ ಧರ್ಮ ಪ್ರತಿದಿನ ೧ ಕ್ಕೆ ಆ ತ್ರತ್ರದಲ್ಲಿ ವುಂಬ ಬ್ರಾಹ್ಮ-  
20 ಣರು ೧೦ ಅಡಿಗೆಯ ಮಾತುವ ಬ್ರಾಹ್ಮಣ ೧ ಅನ್ನು ಬ್ರಾಹ್ಮಣರು ೧೨ ಕ್ಕೆ ಪ್ರತಿದಿನ-  
21 ಕ್ಕೆ [ನಾಡ] ಹಾನೆ ೧೨ ಏ ಲೆಕ್ಕದಲ್ಲು ವರುಷ ೧ ಕ್ಕೆ ದಿನ ೨೬[೬] ಕ್ಕೆ ಅಕ್ಕಿ ನಾಡಹಾನೆ ೧೦-  
22 ಲ್ಲ ೪೨೬೦ ಕ್ಕೆ ಹಾನೆ ೪೦ ಏ ಲೆಕ್ಕದ ಅಕ್ಕಿ ಮೂಡೆ ೧೧೯ [ಕ್ಕೆ] ಭತ್ತ ಮೂಡೆ [೫] ಹಾ-  
23 ನೆ ೨೦ ದೇವರ ಅಮೃತಪಡಿಗೆ ಪ್ರತಿದಿನ ೧ ಕ್ಕೆ ಅಕ್ಕಿ ನಾಡಹಾನೆ ೧ ಏ ಲೆಕ್ಕ ವಿ ವ-  
24 ರುಷ ೧ ಕ್ಕೆ ಭತ್ತ ಮೂಡೆ ೨೨ ಆ ಮಠದ [ಬಿ]ಡಿಲ ಸೋರತಿಯಕೆಲಸವ ಮಾಡು  
25 ವ ಕುಂಬಾಟಿಕೆಗೆ ವರುಷ ೧ ಕ್ಕೆ ಭತ್ತ ಮೂಡೆ ೫ ಆ ಮಠದ ಬಡಿಗೆ ಗೆಲಸದ ಬೆಸ  
26 ವಿತ್ತಿಗೆ ವರುಷ ೧ ಕ್ಕೆ ಭತ್ತ ಮೂಡೆ ೯ ಅನ್ನು ಭತ್ತ ಮೂಡೆ ೨[೨]೪ ಹಾನೆ ೨೦ ಆ ತ್ರ-  
27 ತ್ರದ ಮೇಲುವೆಚ್ಚಕ್ಕೆ ಪ್ರತಿದಿನ ೧ ಕ್ಕೆ ಬಾರಕೂರ ೧ ೧ || ಲೆಕ್ಕದಲ್ಲು ವರುಷ ೧ ಕೆ  
28 ಬಾರಕೂರ ಗ ೬೮ ೧ [೫] ಮಠಕ್ಕೆ ಮಿಗಸು ಗ ೬ ೧ ೪ ಅನ್ನು ಗ ೨೪ ಅನ್ನು [ವ]ರ್ಷ [೧ ಕೆ]  
29 ಭತ್ತ ಮೂಡೆ ೨೨೪ ರೂಕ ಗ ೨೪ ಕೆ ನಡವೆ ಬಾಳನ ವಿವರ ಅರಸ[ನ ಬ]ಚ್ಚ-  
30 ಲ ಬಾಳನಲು ನಾಗಂಡುಗ ಮೂಡೆ ೧೫೦ ಬೊಪ್ಪೆಯಬೇಹಾರಿಯ ಕೈಯ್ಯಲು ಮೂ-  
31 ಲವ ಕೊಂಡ ಬಾಳು ಕಂಚ ಯಿಚ್ಚುವನ ಕಯ್ಯಲು ಕೊಂಡ ಮೂಡೆಯ [ಮೂ]ಡಿ  
32 ಸಹ ಆ ಬಾಳು[ಯೊ]ಳಗಾಗಿ ಆ ಬಾಳನ ದೇವ . . ನಡವೆ ಭತ್ತ ಮೂಡೆ ೧[೮]೫  
33 ಅ(೦)ನೂ ಧರ್ಮಕ್ಕೆ ನಡವೆ ಭತ್ತ ನಾಗಂಡುಗದ ಮೂಡೆ ೨೨೫ ಮೇಲುವೆಚ್ಚ ಕೆ ನ-  
34 ಡವೆದು ತೋಟಗೇಣಿ ಅರನ ಬಚ್ಚಲ ತೋಟದಿಂದೆ ಗ ೪೪ ಬೊಪೆಯ ಬೇಹಾರಿಯ  
35 ಕಯ್ಯಲು ಕೊಂಡ ಬಾಳು ಕಂಚ ಯಿಚ್ಚುವನ ಕಯ್ಯ ಕೊಂಡ ಬಾಳನ ತೋ-  
36 ಟದಿಂದ ಕಾ ಗೆ [೨]೦ ಅ(೦)ನೂ ಗ ೨೪ ಹೊಂನೂ ನಡವೆದು ಯಿ ಧರ್ಮಕ್ಕೆ ನ-  
37 ಡವಂಥಾ ಬಾಳನೂ ಮೂಲಿಗಳ ಕಯ್ಯಲು ಅರ್ಘ್ಯಪರಿತ್ಸೇಧವಾಗಿ ಕೊಟ್ಟು  
38 ಮೂಲಪರಿತ್ಸೇಧವಾಗಿ ದಾರೆಯನೂ ಎಱಸಿಕೊಂಡು ಆ ಬಾಳನಮೇಲೆ ಬ[೦]-  
39 ದಂಥಾ ಸಮುದಾಯ ಅನಾಣು ಏನುಳದನೂ ಅ[ರಿ]ನ ಕಯ್ಯಲು ಸರ್ವಮಾನ್ಯವಾ-  
40 ಗಿ ಕೊಡಿಸಿ ಕೊಂಡು ಕಾಳಮರಸರು ಧರ್ಮವನೂ ನಡಸಿ ಬಹರು ಯಿ ಧರ್ಮವನೂ  
41 ಶ್ರೀಸೋಮನಾಥದೇವರೂ ಮೂಱುಕೇರಿಯ ಹಲರೂ ಪ್ರತಿಪಾಲಿಸುವರು  
42 ಯಿ ಧರ್ಮಕೂ ಅ ಧರ್ಮದಾಚರಿಂಗೇಲೂ ಸರ್ವಮಾನ್ಯವಾಗಿ ಅರಸುಗಳು ಕ[೦]-  
43 ಡು ಬರಸಿಕೊಟ್ಟ ಶಿಶಾಶಾಸನ [||] ದಂಣಾಯಕರ ಸುಹಸ್ತಯೊಪ್ಪು ಮತ್ತು  
44 ೪ ಸ್ವದತ್ತಾಂ ಪರದತ್ತಾಂ ವಾ ಯೋ ಹರೈತ ವಸಂಧರಾಂ [||\*] ಷಷ್ಠಿವರ್ಷ-  
45 ಸಹಸ್ರಾಣಿ ವಿಷ್ಣುಯಾಂ ಜಾಯಂತೇ ಕ್ರಿಷ್ಣಿ[||\*] || ದಾನಪಾಲನೋ[ರ್ವಧ್ಯೇ]  
46 ದಾನಾ[ತ್ರೇ]ಯೋನು ಪಾಲನಂ [||\*] ದಾನಂತ್ ಸ್ವರ್ಗಮವಾಪ್ನೋತಿ  
47 ಪಾಲನಾದಚ್ಯುತಂ ಪದಂ || ಮಂಗ್ಗಳ ಮಹಾಶ್ರೀ ಶ್ರೀ [||\*]

## No. 331.

(A.R. No. 140 of 1901).

ON A SLAB LYING IN SRIDHARASASTRI'S HOUSE IN THE SAME VILLAGE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಲಂ ನಮಃ[\*] ಶ್ರೀಗುರುಭೋಜ್ಯಂ ನಮಃ[\*] ನಿರ್ವಿಗ್ನಮಸ್ತು | ನಮಸ್ತುಂಗಶಿರಚ್ಚುಂಬಿ-  
ಚ[\*]ದ್ರಚಿಮರಚಾರವೇ | ತ್ರ್ಯ-
- 2 ಲೋಕ್ಯನಗರಾರಂಬೆಮುಲಸ್ತಂಭಯ ಶಂಬವೇ [\*] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [||\*]ಜಯಾದ್ಯುದಯ ಶಾಲಿವಾಹನ  
ಶಕವರಶ ೧೫೦[V] ಸಂದೆ
- 3 ವರ್ತಮಾನ ಸರ್ವಜಿತೂ ಸಂವತ್ಸರದ ಚಯಿತ್ರ ಶುಭ ೩ ಗುರು ೩೦ ಗೆ ಮ[ಹಾ]ನಕ್ಷತ್ರಾಃ ೨೯  
ನಿತ್ಯನಕ್ಷತ್ರ ಚಿತ್ರ ೪೬ || ಅಯಿಂದ್ರ
- 4 ಯೋಗ [F] || ಗರಜಂಕರಣ ಯೋವಂ ಪಂಚಾಂಗ ಶ್ರೀಮಂನಾತ್ರಾಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ  
ಶ್ರೀನೀರಪ್ರತಾಪ ಶ್ರೀಸದಾಶಿವರಾ-
- 5 [ಯರು] ವಿಜಯನಗರಿಯ ಸಿಂಹಾಸನದಲೂ ಸುಶಿಸಂಕಥಾವಿನೋದದಿಂದ ದೋಲಗಂಗೂಟ್ಟಿಹ ಸಮಯದ-  
ಲೂ ಅ ರಾಯರ ನಿರೂಪದಿಂ
- 6 [ಕ]ಂಚಪವೋಡೆಯರು ಬಾರಕೂರರಾಜ್ಯವನು ಪ್ರತಿಪಾಲಿಸುವ ಕಾಲದಲೂ ಮೂಱುಕೇರಿಯ ಸೋಮ-  
ನಾಥದೇವರ ಸಂನಿಧಿಯಲೂ ನಾಗುವಣ-
- 7 [ಸೆಟ್ಟಿ]ಯರ ಮಗ ಪುತ್ರಬಳಯ ಸಂಣಣಸೆಟ್ಟಿಯರು ದಾನಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ ಕಟ್ಟಿಸಿದ ಛತ್ರಮಠದ  
ಚತುಸ್ಸೀಮೆಯ ವಿವರ ಮೂಡಲೂ ಕಾಳುಗಣಿ-
- 8 . ನಗ ಮಠದ ಗಡಿಯಿಂ ಪಡುವಲೂ ತೆಂಕಲು ರಾಜಬೀದಿಯಿ[\*] ಬಡಗ ಪಡುವಲು ರಾಜಬೀದಿಯಿ-  
[\*] ಮೂಡಲು ಬಡಗಲು ಸೋಮನಾಥದೇವರ ರಾಜಾಂಗಣದಿಂದ ಅಗ್ರದ-
- 9 ಲು ಮುಟದ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕಲು ಯಿಂತ್ತೀ ಚತುಸ್ಸೀಮೆಯ ವೊಳಗುಳ ಮುಟದಲೂ ಉಂ[\*] ಬ್ರಾ-  
ಹ್ಮಣ ಭೋಜನ ಪ್ರತಿದಿನದಲೂ ನಡವ ಜನ ೬ [ಗೂ] ದೇವ-
- 10 ಪೂಜೆಗು ಬಿಟ್ಟ ಅಕ್ಕಿ ಸ್ಥಳ ವಿವರ ನಾಲು ಬದ ಬ್ರಹ್ಮದಾಯದ ಮೂಲದ ಬಾಳು ತೋಟಕಟ್ಟಿನ ಪ-  
ಡುವ[ದ] ತೆಂಕಣದ ಮನೆಯ ಬಯಲೋಳಗೆ ಅ ಬಾಳ
- 11 ಚತುಸ್ಸೀಮೆ ವಿವರ ಹೊಳೆಯಿಂದಂ ಪಡುವಲು ಕುಂಞಣಹೊಳೆಗಳ ಶಂ[ಕ]ರ ಹೊಳೆಗಳ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲೂ  
ಕ[ನ್ನ]ನ ಗಡಿಯಿಂದಂ ಮೂಡಲು ನಾರಣಹೊಳೆ
- 12 ಳ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕಲು ಯಿಂತ್ತೀ ನಾಲ್ಕು ಗಡಿಯಿಂದಂವೊಳಗೆ ಬಿತ್ತು ಮೂ ೧೫ ಮುನತ್ತು  
[ಹಾ]ನೆ . [ಮೂಡಲು] ಹೋದ ಹೊಳೆಯಿಂದಂ ಪಡುವಲು ಕೇ-
- 13 ಶವತುಂಗರ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು ಕರ್ತರ ಗಡಿಯಿಂದಂ ಮೂಡಲು ವಿಷ್ಣು ಹೋಳರ ಗಡಿಯಿಂದಂ ತೆಂ-  
ಕಲು ಯಿಂತ್ತೀ ನಾಲು ಗಡಿಯಿಂದಂವೊ-
- 14 [ಳ]ಗೆ ಬಿ ಮು ೧೫ ಮೂವತ್ತು ಹಾನೆ ಗದೆ ಮ್ತಂ ನಾರಣಹೋಳರ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವಲು ಕರ್ತರ  
ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು ವಿಷ್ಣು ಹೊಳೆಗಳ ಗಡಿಯಿಂದ-
- 15 ಂ ಮೂಡಲು ನಾರಣಹೋಳನ ಕೇಶವಕಾರಂತನ ಯಿ ಕರ್ತರ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕಲು ಯಿಂತ್ತೀ ನಾಲ್ಕು  
ಗಡಿಯಿಂದಂ ವೊಳಗೆ ಬಿ ಮು ೧೫ ಯಿಪತ್ತ[ಯಿ]-
- 16 ದು ಹಾನೆ ಗದೆ ಮ್ತಂ ಕರ್ತರ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವಲು ಕರ್ತರ ಗಡಿಯಿಂ ಬಡಗಲು ಕರ್ತರ ಗಡಿಯಿಂದಂ  
ಮೂಡಲು [ತು]ಂಗಣರ ಗಡಿಯಿಂದಂ ತೆಂ-
- 17 ಕಲು ಯಿ ನಾಲ್ಕು ಗಡಿಯಿಂದಂವೊಳಗೆ ಬಿ ಮು ೧೫ ಯಿಪತ್ತು ಹಾನೆ ಗದೆ ಮ್ತಂ ಕುಷ್ಣಹೋಳ  
ಗಡಿಯಿಂದಂ [ಪ]ಡುವಲು [ಕೆ]ಂಗರವರ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು
- 18 ಕುನ್ನಹೊಳೆಗಳ ಗಡಿಯಿಂದಂ ಮೂಡಲು ವಿಷ್ಣು ಹೊಳೆಗಳ ಗಡಿಯಿಂ ತೆಂಕಲು ಯಿ ನಾಲು ಗಡಿಯಿಂದಂ  
ವೊಳಗೆ ಬಿ ಮು ೧೫ ಮೂವತ್ತು ಹಾನೆ ಗದೆ ಅಂ-
- 19 ತು ಅಯಿದು ತಾವಿನ ಬಳು ಸಹ ಬಿತ್ತು ಮು ೨೧೫ ಮೂಱುಮುಡಿಯು ಮೂವತ್ತಯಿದು ಹಾನೆ ಗದೆ  
 . [ಂದೆಕರ್ತ] ಕಳಚಿ ಮುಟಕ್ಕೆ ನಡಸುವ ಗೋಣಿ ಕಾ-
- 20 [ಲ]ಂಪ್ರತಿ ನಾಭಿಂಥುಗದಲೂ ಅಕ್ಕಿ ಮು ೧೧ ಹನೊಂದು ಮುಡಿ ಅಕ್ಕಿ ಮತಂ ಹದಟಿನೊಳಗೆ ಯಿ-  
[ಎಮಾ]ರಬಯಲೊಳಗೆ ಮೂಡಲೂ

- 21 . ಬ್ರಹ್ಮಸದ ವೋಣಿ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವಲು ತೆಂಕಲು ನ[ಡೆ]ವೆ ವೋಣಿಯಿಂದಂ ಬಡ . . ಯೋಳಿ-  
ಗಣ ಚೋಳಕೇರಿಯ ಮೆಟದ ಗಡಿ
- 22 ಮಣಿಗಾರರ ಕೇರಿ ಬಸ್ತಿ ಯೊ ನಾಲ್ಕು ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು ಪಡುವಲು ಮಣಿಗಾರಕೇರಿ [ಹ]ಲರ ಗಡಿ  
ಕ್ರಷ್ಣ ಬಾಸುರಿ ಗಡಿ ಯಿ:-
- 23 ಕರ್ತರ ಗಡಿಯಿಂದಂ ಮೂಡಲು ಬಡಗಲು ರಮ ಆಯಿತ ಉನುಕನ್ನೆ ಮೆ ಬಾಸುರಿಯ ಬಾಸುರಿಯ ಮೂಡ  
ಗಡಿಯಿಂದಂ
- 24 ತೆಂಕಲು ಯಿ[ಂ\*]ತ್ತೀ ನಾಲ್ಕು ಗಡಿಯಿ[ಂ\*]ಧಂ ನೋಳಿಗೆ ನಾಳೆಂಡುಗಡಲು [ಅಕ್ಕಿ] ಮು ೫ ಆ[ಯಿದು]  
ಮುಡಿ ಗದೆ ಮತಂ ಬಾವನ
- 25 ಬಾಸುರಿ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವ | ಬಾವನ ಬಾಸುರಿ ಕ್ರಷ್ಣ ಬಾಸುರಿ . . . . .  
. . . . . ಯಿಂದ[ಂ] ಬಡ ನಡವ ವೋಣಿಇ-
- 26 ಂದೆ ಮೂಡ ನಡವ ವೋಣಿ ಕ್ರಷ್ಣ ಬಾಸುರಿಯ ಎರಡು ಗಡಿಯಿಂದಂ . . . . .  
. . . . . ಬಿತ್ತು ಮು-
- 27 ಡಿ ೫||೫ ಆಯಿದು ಮುಡಿಯು ಮುವತ್ತಯಿದು ಹಾನೆ ಗದೆ ಯಿ ಬಾಳಂಗ ನಾಗಂ . . . . .  
. . . . . ನಾಗಂಡುಗಡಲು ಆಕ್ಕಿ
- 28 ಮು ೨೨ ಯಿಪ್ಪತಮುರು ಮುಡಿ ಆಕ್ಕಿ ಪಗಂಪಳ ಪಡುವಕರೆ . . . . .
- 29 ತೆದಿಂದಂ ಮೂಡ ಕುಂನ್ಯಮಣಿ ಹೇರಳ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕ . . . . .
- 30 ನಡವ ಗೇಣಿ ಆಕ್ಕಿ ಮುಡಿ ೧೬ ಆಕ್ಷರದಲು ಹದಿನರು ಮುಡಿ ನಾಗಂ . . . . . ಸೆಮು-  
ದ್ರೆಗಡಿ . . . . . ನ ಗಡಿಯಿಂದಂ
- 31 ಪಡುವಲೂ | ದೇವಸ್ವದಿಂದಂ ಬಡಗಲು | ಜಿಜಣನ ಗಡಿ[ಯಿ] . . . . .  
. . . . . ಡ ಗಡಿಯಿಂದಂ
- 32 ಮೂಡಲೂ | ತಿಂಮಪ್ಪಹೋಳರ | ಸಂಕರಹೋಳಗೆ ಯಿಕಳ . . . . . ಯಿಂದೊಳಗೆ  
ಮು ೨ ಹಾ-
- 33 . ೫ ಗದೆ ಮತಂ ಜಿಜಣನ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವ | ಜಿಜಣ ಹೋ . . . . .  
ಯಿಂದಂ ಬಡಗಲು ಜಿಜಣ-
- 34 ನ ಗಡಿಯಿಂದಂ ಮೂಡಲು ಜಿಜಣಗಡಿಯಿ[ಂ\*]ಧಂ ತೆ[ಂ\*]ಕ | . . . . .  
. . . . . ಯೆರಡು ಮುಡಿಯು
- 35 ಹನರಡು ಹನ ತೆರು ದೇವಸ್ವ ಕಳಚಿ ನಡವ ಆಕ್ಕಿ ಮು . . . . .  
ಆಲಸೆ ಕಟ್ಟಿನ ಗುಮನ ಗಡಿ
- 36 ಬಾಳಗಡಿ ವಿವರ ಮಣಿಗಾರಕೇರಿಯಲು | ಬ್ರಹ್ಮಸದ ವೋಣಿ . . . . . ಗಡಿಯಿಂದಂ  
ಪಡುವ ನರಣ ಅಲಸೆಯ ಗಡಿಂ-
- 37 ದಂ ಬಡಗ | ಮಣಿಗಾರಕೇರಿ ಹಲರ ಗಡಿಯಿಂ ಮೂಡ | ಮಣಿಗಾರಕೇರಿ ಹಲರ ಗಡಿಯಿಂ ತೆಂಕ | ನಲು-  
ಗಡಿಯಿಂದೊಳಗೆ | ೩೫ ಅ-
- 38 [ಕ್ಷ]ರದಲು ಮೂವತ್ತಯಿ[ದು] ಮುಡಿ . . . . .

## No. 332.

(A.R. No. 141 of 1901).

ON A SLAB LYING IN SAMASASTRI'S HOUSE IN THE SAME VILLAGE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ(ಂ) ನಮ[ಃ\*] || ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಬಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [||\*] ತ್ರೈಲೋಕ್ಯ-  
ನಗರಾಕಂಭ-
- 2 ಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ || ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [||\*] ಜಯಾಭ್ಯುದಯ ಶಕವರುಷ ೧೨೦೨ ನಯ ವರ್ತಮಾನ  
ವಿ-
- 3 ಶ್ವಾವಸು ಸಂವತ್ಸರದ ಆಸ್ವಾಜಿ ಬ ೪ ಶು ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀಮನುಮಹಾಮಂಡಳೇಸ್ವರಂ ಅರಿರಾಯವಿಭೂಡ[ಂ]
- 4 ಭಾಸೆಗೆತವುರಾಯರಗಂಡ ಶ್ರೀವೀರಬುಕ(ಂ)ಣ್ಣ ವೋಡೆಯರ ನಿಯಾಮದಿಂ ಶ್ರೀಮನುಮಹಾ-



- 5 ಪ್ರಧಾನಂ ಮುಕ್ತಿಯದ(ಂ)ಣ್ನಾ ಯ್ಯುರು ಬಾರಕೂರರಾಜ್ಯವೆ ನಾಳುವೆ ಕಾಲದಲ್ಲು ಜಗದಾರಾಧ್ಯರ ಶಿಶ್ಯ  
[ಪಾಳ್ಯ-  
6 ಅ] ಬಾಳಸೆಟ್ಟಿ ಮಾಡಿದ ಧರ್ಮ ಮೂಱುಕೇರಿಯ ಗೂಱುಗಣ ಸೋಮಯದೇವರ ಮುಂದಣ  
ತಂಬು[ಲ]-  
7 ಕೆಱಯ ಮುಂದಣ ಬಡಗಣ ಕಡೆಯ ಮತದಲು ಚ್ಚುತ್ರದಲು ಉ[ಂ\*]ಬ ಬ್ರಾಹ್ಮರು ಪ್ರತಿಯನ ೧ ಕಂ  
8 ಜನ ೧೦ ಅಡಿಗೆಯೆ ಮಾಡುವ ಜನ ೨ ಉಭಯಂ ಜನ ೧೪ ಉಂಬಂತಾಗ ಹೂಱುಗೆ . ಹಗೆರೆ-  
9 . . [ಳಗೆ] . . . . ಗೇಣಿನಲು ಮೂಲವಾಗಿ ಕೊಂಡ ಹರವರಿಯ ಚತುಸ್ಸೀಮೆಯೊ-  
ಳಗೆ  
10 . . . ನಾಲುಕೇರಿಯೊಳಗೆ [ಬ]ಹ ಗೇಣಿ ವೊರವೆಯಾಗಿ ವೊತದ ಹಾನೆಲು ನಾಗಂಡುಗದ  
ಮೂಡೆ ೫ [ಬು]ಲ್ಲವ  
11 ನಾಲ್ಕುಕೇರಿಯೊಳಗೆ[ಣ] ಹೆಡೆನಲು ಇಸ್ವರಸೇನಬೋವನ ಕೈಯಲು ಮೂಲವಾಗಿ ಕೊ[ಂ\*] [ಡ]  
ಬಾಳನ[ಲು ಬಿ ಮು]  
12 . . . ವೊತದ ಹಾನೆಯಲು ಅಕ್ಕಿ ನಾಗಂಡುಗದಲು ಮೂ ೧೬ ಕೋಣಿನಲು ದೇವರು ಸೇನ-  
ಬೋವನ ಕೈಯ್ಯು-  
13 ಉ ಕೊಂಡ ಹೂಲದ ಬಾಳನಲು ನ[ಟ] ಕಲ್ಲಿನ ಪ್ರಮಾಣಿನಲು ಬಹ ಅಕ್ಕಿ ವೊರವೆಯಾಗಿ ವೊತದ ಹಾನೆ-  
14 [ಲು ಅಕ್ಕಿ] ನಾಗಂಡುಗದ [ಮುಡ] ೨ ಕೊಟಡಿ ಕೆಡೆಯ ಕೈಯಲು ಕಾರ್ಕುಡದ ಅಧೆವಾಸದ  
ಮೂವರ ಬಳಯ  
15 ಬಗೆಯಂ ಮೂಲವಾಗಿ ಕೊಂಡ [ಬ]ಹ ಮೂಡೆ ೧೮ ಕೆ ಬಹ ತೆಱು ಗ ೬ ಹಡೆನ ಬಾಳನ ಮೂಲ-  
ವಾಗಿ  
16 ಕೊಂಡ ಚತುಸ್ಸೀಮೆ [೧\*] ತೆಂಕಲು [ಹೆ]ದ್ವಾರಿಇ[ಂ\*]ದ ಬಡಗಲು ಪಡುವಲು ಕಱುಗಳು ಬಹ  
ವೊಣೆಇ[ಂ\*]ದ  
17 [ಮು]ಡಲು ಬಡಗಲು ಕಡೆಸೆಟ್ಟಿಬಾವಿ ಮನೆ ವೊಳಗಾಗಿ ತೆ[ಂ\*]ಕಲು ಮೂಡಲು ಕೆಱಿ ಸೂತ  
ವಾಗಿ ಪ-  
18 ಡುವಲು ಇ[ಂ\*]ತಲ ಚತುಸ್ಸೀಮೆವೊಳಗಾಗಿ ಬಿತ್ತುವ ಬೆದೆಗಣಲು ನಾಗಂಡುಗದ ಮೂಡೆ ೧೦  
ಕ್ಕಂ ರಾ-  
19 ಮ ಕಾರಂತನ ಮಕ್ಕಳಗೆ ನಾಯರುಮೂಲ ಕೊಡಿನ ದೇವರು ಸೇನಬೋವನ ಕೈಯ ಕೊ[ಂ]ಡ  
ಮೂಲದ ಬಾಳು ಬಾ-  
20 ವನ ತುಂಗ ದೆನಾಯ್ಯರು ಮೂಲವಾಗಿ ಕೊಟುತ್ತು ಅಲ್ಲಿ ವುಳ ವುಪಿನಾಗರ ಎಲವನೂ ತೆಱು ದೇವಸ್ವೆ  
ಅನಾ  
21 ಯ ಎಲವನೂ ತನ ಮಡ ಮೂಡಿಕೊಡು ನಾಯರು ಮೂಲವಾಗಿ ಕೊಂಡು ವರುಸ ೧ ಕಂ  
ಇಕುವ ಗೇಣಿ ಗ [೫]  
22 ಬಡಗಲು ಬಾಳ ಗಡಿ ಮೂಡಲು ಹೂಳ[ಗ]ಡಿ ಪಡುವಲು ಸಮುದ್ರಗಡಿ ಬಿತ್ತುವ ಬೆದೆಗಣಲು ನಾಲ  
ಮಹಾ-  
23 [ನಿವೇದ್ಯ]ಕೆ ಇಕುವ ಗೇಣಿ ಗ ೬ ಹಡೆನ ಬಾಸುರಿಯ ಕೈಯ ಮೂಲವಾ[ಗಿ] ಕೊ[ಂ\*]ಡ ಬಾಳು  
ಬಿತ್ತುವ ಬೆದೆಗಣಲು  
24 ನಾಗಂಡುಗದ ಮೂ ೬ ಕೈ ಇಕ್ಕುವ ಗೇಣಿ ಗ ೫ ಕಾಹಾಡಿಯ ಬಾಳು ಲುಪದಿ[ಕಾ]ರಿಯ ಕೈಯಲು  
ಚೆಕ[ಲ್ಲಾಳ]  
25 ಕಾಟಿ ಗ ೨೦೦ ಕೆ ಕೊ[ಂ\*]ಡ ಬಾಳ ಆ ಬಾಳ ಬಿತ್ತುವ ಗೇಣಿಕಾಹರ ಬಗೆಇಂ ಬಹ [ಅ]ಕ್ಕಿ [ಮೂ]  
೨೫ ಅನ್ನು ಯೇಕತ್ರವಾ-  
26 ಗಿ ಬಹ ಅಕ್ಕಿ ನಾಗಂಡುಗದ ಮೂ ೧೦೦ ಕಾಟಿ ಗ ೫೦ ಅ(ಂ)ನ್ನು ಯಿಷ್ಟು . . . .  
ಬಿಳಯ ಮತದ ಛತ್ತ)ಕ್ಕೆ  
27 ವರುಕ ೧ ಕಂ ಅಕ್ಕಿ ಮೂ ೧೦೦ ಮೇಲುಬೀಯಕ್ಕೆ ಕಟ್ಟು[ಗು]ತ್ತಗೆಯಾಗಿ ಗ ೪೦ ಒ[ಡೆ]ಲ ನಿಕ್ಕು  
ಬಾಱುಗೆ ಅಕ್ಕಿ

- 28 ಮೂ [೪೫] . . . . . ನಡಸುವ ಜನನಿತ್ತಿಗೆ ಮೂ ೨ ಜಗದಾರಾಧ್ಯರ ಕ್ಲೇಸವನಾಥದೇ-  
 29 ವರ ಧರ್ಮ . . . . . ನುಕ[೮] ಪೂಜೆಗೆ ಅಕ್ಕಿ ಮು ೪ ಶನಿವಾರದ ಎಣೆಗೆವತದ-  
 . . . . .  
 30 . . . . . ಇ ಧರ್ಮ ನಡವಂತಾಗಿ ಯೆಂದೆಂದು ಅಚಂದ್ರಕೃಷ್ಣಸತ್ತಾಯಾ-  
 31 . . . . . ಸ್ವದತ್ತಂ ಪರದತ್ತಂ ವಾ ಯೋ ಹರೇತಿ ನಸು[೦\*]ಧ[೦\*]  
 ಪಷ್ಪಿರ್ವರ್ಷಸಹಸ್ರಾಣಿ ನಿಷ್ಪಾ-  
 32 ಯಾಂ ಜಾಯತೇ ಕ್ರಮಿ[ \*] ದಾನಪಾಲನಯೋರ್ಮಧ್ಯೇ ದಾನಾಭೀಯೋನುಪಾಲನಂ [ದಾನಾತ್ಪ್ರ-  
 ಗಮನಾ]-  
 33 ವ್ಯೂತಿ . . . . . ತಂ ಪದಂ . . . . .  
 34 . . . . .

### No. 333.

(A.R. No. 142 of 1901).

ON A SLAB SET UP CLOSE TO SIVARAMA-KARANIKA'S HOUSE IN THE SAME VILLAGE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ[೩\*] ಅವಿಘ್ನೇ ಮಸ್ತು [೧\*] ನಮಸ್ತುಂಗಶಿರಚ್ಚುಂಬಿ ಚಂದ್ರೇ-
- 2 ಚಾಮರಚಾರವೇ [೧\*] ತ್ರೈಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ | ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ  
[೧\*] ಜಯಾ-
- 3 ಭೈದಯ ಶಾಲಿವಾಹನ ಶಕವರುಷ ೧೪೭೦ ಸಂದ ವರ್ತಮಾನ ಕ್ಲಲಕ ಸಂವತ್ಸರದ ಕಾರ್ತಿಕ ಶು ೧೫  
ಆದಿವಾರ<sup>1</sup> ಸೋಮೋಪರಾ-
- 4 ಗವ್ಯ(೦)ಣ್ಯಕಾಲದಲು ಮೂರುಕೇರಿಯ ಶ್ರೀಸೋಮನಾಥದೇವರ ಸನಿಧಿಯಲ್ಲ ದೇವರಂಗಯ ಮೂ-  
ಡಣ ಮನೆ . . .
- 5 ರದ ಬಳಯ ಅಜಿ[ಲ]ಸೆಟಿಯರು ಕಟ್ಟಿಸಿದ ವತದಲಿ ಬರಿಸಿದ ಧರ್ಮಶಾಸನದ ವಿವರ ಪೂರ್ವ-  
ದಲಿ ಅಜಿಲಸೆಟಿಯರು
- 6 ಮಾಡಿದ ಧ(೦)ರ್ಮ ಜ ೬ ಅವರ ಮೊಂಮಗ ನರೆ[ನಾಗ]ಯ ಅಯ್ಯಸೆಟ್ಟಿಯರ ಮಗ ತಿಮಯಸೆಟ್ಟಿಯರು  
ಮಾಡಿದ [ಧಂ]-
- 7 ಮ್ಯ ಜ ೬ ಅತನ ತಾಯಿ ನಾಗಮಸೆಟ್ಟಿತಿ ಮಾಡಿದ ಜ ೧ ಅಂತುಜ ೧[೨] ಕ್ಕೆ ಅಜಿಲಸೆಟ್ಟಿಯರು  
ಮಾಡಿದ ಜ ೬ ಕೆ ಮತದ ಸ್ತ-
- 8 ಳ ವಿವರ ಹೊಸವಳದಲಿ ಮೂಱುಕೇರಿಯ ಹಲರ ಕಯ್ಯ ಕೊಂಡ ಮೂಲ [ಮು]ದ್ಧನ ಗದ್ದೆಯ ಚತು-  
ಸ್ತಮಿ ಮೂಡ . . . . .
- 9 ಮೂಳಯ ಮರುಸೆಟ್ಟಿಯ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವಲು ಕರ್ತನ ಬಳಯವರ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು . . .  
. . . ವ್ರೇಣಿಯಿಂದಂ
- 10 ಮೂಡಲು ಅಕ್ಕರಿಗ ಮಲ್ಲಪನ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕಲು ಯೊ ನಾಲ್ಕು ಗಡಿಯೊಳಗೆ ಬಿತ್ತು ಮು ೧ ಯೊ  
ಬಾಳಗೆ ತೆಱು . . . . .
- 11 ಕಾಟಿ ಹಣ ತೆತ್ತುವದಕ್ಕೆ ನಡಸುವ ಅಕ್ಕಿ ನಾಘಂಡುಗದಲ್ಲ ಮು ೧೬ ಮತಂ ಮೂಱುಕೇರಿಯ ಮೂವರ  
ಕಯ್ಯ . . . . .
- 12 ಯೊಳಗೆ ಕೊಂಡ ಮೂಲದ ದೇವೇಣನಾಯ್ಕರ ಬೆಟ ಸೆಟಿಕಾಱು ರುದ್ರಸೆಟಿಯ ಗಡಿಯಿಂದಂ ಮೂಡಲು  
ಮೂಱುಕೇರಿಯವ-
- 13 ರ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು ಸೆಟ್ಟಿಕಾಱು ರುದ್ರಸೆಟ್ಟಿಯ ಗಡಿಯಿಂದಂ ಮೂಡಲು ಹರಿವ ಬಚ್ಚಲಿಂದಂ ತೆಂಕಲು  
[೨] ನಾಲ್ಕು ಗಡಿ-
- 14 ಯೊಳಗೆ ಮಕ್ಕೆ ಮೂ ೧೧ ಮೆಲಗದೆ ಬಿತ್ತು ಮು ೬ ಕಂಬಳಗದೆ ಚತುಸ್ತಮಿ ಹರಿವ ಬಚ್ಚಲಿಂದಂ  
ಪಡುವಲು ಮೂರುಕೇರಿಯ ಹಲರ ಗಡಿಯಿಂದಂ-
- 15 ದಂ ಬಡಗಲು ಕರ್ತನ ಗಡಿ ಮಡಿಗದೆಯಿಂದಂ ಮೂಡಲು ಹರಿವ ಬಚ್ಚಲಿಂದಂ ತೆಂಕಲು ಇ ನಾಲ್ಕು ಗಡಿ-  
ಯೊಳಗೆ ಬಿತ್ತು ಮು ೨|| ಮತ್ತಂ

<sup>1</sup> There was a lunar eclipse in the month of Kārttika of this year; but it occurred on Wednesday. The inscription has clearly ಆದಿವಾರ.

- 16 ಬಿತ್ತುವ ಗದೆ ಮು ೫|| ಅಂತು ಬಿತ್ತು ಮು ೧೫ ಮನೆ ಮನೆತಾಲು ನಡು ಮತಕೆ ನಡವ ಗೇಣಿ  
ಮು ೧[೬ ಮತ್ತಂ] ಮೂಱುಕೇರಿಯ ಹಲರೆ
- 17 ಕಯ್ಯ ಕೊಂಡ ಮೂಲ ಕೊಟ್ಟತಟ್ಟಿನಲು ಅಣಪ್ಪ ತುಂಗ ಬಿತ್ತುವ ಬಾಳು . . ನಡವ . . . ಹಾ-
- 18 ದಿಯಿಂದಂ ತೆಂಕಲು ತಾವಿನ ಗಡಿ ಅಣಹೇರಳ ಗಡಿ . . ಳ್ಯ ಕಂದನ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು  
ಯೊ ನಾಲ್ಕು ಗಡಿಯಲು ವಿ-
- 19 ವರ (1) ಕೈ ಯೊ ಬಾಳಗೆ ತೆಪು ಮೂ ೪೦ ಕೆ ಗ ಹತ್ತು ೧[೦\*] | ನುಳುದು ತೆಪುವ ತೆಪು ತೆತ್ತು  
ಯೊ ಬಾಳನ ಮನೆ ತಾವಿನ ಗಡಿ ಅಣಪ
- 20 ತುಂಗನ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವಲು . . . . ಬಾವನ ತುಂಗನ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು . .  
. . . . ತುಂಗನ ಗಡಿಯೊ ಮೂ-
- 21 ಡಲು ಕರ್ತನ ಗಡಿಯೊ ತೆಂಕಲು ಯೊ ನಾಲ್ಕು ಗಡಿ ಮನೆಯಡಿಯ ಹಾಳಯೊ . . . . .  
. . . . ಅಕ್ಕಿ ಮು ೨ .
- 22 ಮತ್ತಂ ಬಾಳಕುದುರವೊಳಗೆ ಬೀಮಿಭಟ್ಟನ ಮಗ [ಸೋ]ಮಭಟನ ಹೊದೊಳ ಕುಮುಸೆಟಿಯ  
ಕಟ್ಟುಗಡಿ . . ಯಡಿ [ತ]ನ ಕೊ-
- 23 ಂಡ ಬಾಹಿರಿಯ ನಾರಸಿಹದೇವರ ಯೊ ಮೂವರ ಗಡಿಂ ಪಡುವಲು ಕರ್ತರ [ಧಮ್ಮೋರ್] ಪಾಧ್ಯೆರ ಯಿಬರ  
ಗಡಿಯೊ ಬ-
- 24 ಡಗಲು ಸಂಕರಬಾಹಿರಿಯ ನಾರಸಿಹದೇವರ ಗಡಿಯೊ ಮೂಡಲು ಜಾಗತಿನಭಟ್ಟರ ಗಡಿಯೊ ತೆಂ-  
ಕಲು ಯಿ
- 25 ನಾಲ್ಕು ಗಡಿಯೊಬೊಳಗೆ ಬಿತ್ತು ಮು ೨ ಗದ್ದೆಗೆ ಬಿಡಾರುವಾರವಾದ ವರಹ ಗ ೫೫ . . . . .  
ಯೆಗೆ ಬಿಟ್ಟ ಬಾಳಗೆ
- 26 [ಹಾ] ೧೨ . . ಮತಕೆ ಪ್ರಧಾನಾಯವಾಗಿ ನಡಸುವ ಅಕ್ಕಿ ಮು ೧ ಹತ್ತು ತೆಪು ಕಂಪಳ-  
ಯಲು ಕಂನ . . . . .
- 27 . . ಮಸೆಟಿಯ ಕಟ್ಟು . . ವಳಯ ಬಯಲ ಗಡಿ . . . . .  
ಹೆಬಾರ ಶಂಬರಗಡಿ[ಯಿ\*]ಂದ . .
- 28 . . . . ಡಿಂದಂ ಬಡಗಲು ನಾರಾಯಣಸೆಟಿಯ ಗಡಿಯೊ ಕೊಟ್ಟೆಂ ಮೂಡಲು ಪೆರ್ಬಾರ್ಚರ ಗಡಿ  
ಜನಾರ್ದನ ಹೋ[ಳರ] ಗಡಿ[ಯಿ\*]ಂ
- 29 . . ತೆಂಕಲು ಕೆಣಿ ಸೆಹ [ಯಿ] ನಾಲ್ಕು ಗಡಿಯೊಳಗೆ ಬಿತ್ತು ಮು [೪]|| ಮತ್ತಂ ಮೂಡ ಕೊಳಕೆಯ  
ಬಯಲೊಳಗೆ ನಡವ ವೋಣೆ
- 30 . . ಗಡಿಯೊ ಪಡುವಲು ಯೆಗ್ಜ ಭಟರ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು ಪುಟ್ಟಭಟರ ಗಡಿಯಿಂದಂ ಮೂಡ-  
ಲು ಪಂಡಿ-
- 31 [ಮ]ಯ್ಯ ಹೋಳರ ಗಡಿಯೊ ತೆಂಕಲು ಯೊ ನಾಲ್ಕು ಗಡಿಯೊಳಗೆ ಬಿತ್ತುಮು ೧ ಹ ೫ ಮತಂ ಪಾಲು-  
ಸೆಟಿಯ ಕಟ್ಟಿಂದ ಬ.
- 32 [ಡಗ] ಗಡಿಯೊ ಪಡುವಲು ಗುಡೆಹೋಳರ ಗಡಿ[ಯಿ\*]ಂ ಬಡಗಲು ಕರ್ತರ ಗಡಿ ವೊಡೆಯಪಹೋಳ  
[ರ\*]ಗಡಿಯೊ ಮೂಡಲು ಜನಾರ್ದನ-
- 33 ನ ಹೋಳರ ಗಡಿಯೊ ತೆಂಕಲು ಯಿ ನಾಲ್ಕು ಗಡಿಯೊಳಗೆ ಬಿತ್ತು ಹಾ ೨೫ . . . . ಲು ಕಾಚನ  
ಬಾಳು ಸೆಹವಾ-
- 34 ಗಿ ಜತ್ತು ಮು . . ಕೈ ಹದಿ ಗದ್ದೆ ಯನು ಬಿಡಾರುವಾಗಿ ಬಿಟ್ಟು ತಿರುಮಸೆಟಿಯ ಕಯಲು ತಗದು-  
ಕೊಂಡ ವರಹ
- 35 ಗ [೨]ಂ ಮೂಲಾದಿಗೆ ಗ ೪೯ ಅಂತು ಅರುವಾರ ಮೂಲಾಧಿ ಸಹ ಸಾಹಾಯ ಬಾಳನು ಉ . .  
. . . .
- 36 . ಬಾಳುವರು ಯೊ ಬಾಳ ಮೇಲೆ ಮತಕ್ಕೆ [ಪ]ದಾನಾಯವಾಗಿ ನಡವ ಅಕ್ಕಿ ಮು ೨೯ . . . [||\*]

## No. 334.

(A.R. No. 142-A of 1901).

ON A SLAB LYING IN FRONT OF THE ENTRANCE INTO THE ENCLOSURE OF THE SOMANATHA  
TEMPLE AT THE SAME VILLAGE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತವಿ ನಮಃ || ಶ್ರೀ . . . . . ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚಂಬಿ-
- 2 ಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [\*] ತ್ರಯಿಲೋಕ್ಯನಗರಾ[ರಂಭ]ಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ || ಸ್ವಸ್ತಿ  
ಶ್ರೀ [\*] ಜ-
- 3 ಯಾಬ್ಧುಯ ಶಕನರುಶಂ ನಿರ್ವಿಂ ನಯ ವರ್ತಮಾನ ವಿಕೃತಿ ಸಂವತ್ಸರ . . . . .  
. . . ಲೂ ಶ್ರೀಮಂ(ಂ)ನೃಕಾರಾಜಾ-
- 4 ಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ ವಿರುಪಾಕ್ಷರಾಯಮಹಾರಾಯರು ವಿಜಯಾನಗರಿಯ  
ಶಿಂಹಾಸ್ವಸನದಿಲ್ಲಿ ಕು[ಳತ್ತು]
- 5 ಸೆಕ್ತಲವನಾರ್ಪಣಮಧ್ಯಮೈಗಳನು ಪ್ರತಿಪಾಲಿಸುವ . . . . . ಅ
- 6 ವಿರುಪಾಕ್ಷರಾಯಮಹಾರಾಯ . . . . .
- 7 ಡೆಯೆರ ನಿರೂಪದಿಂದ ವಿತರಿಸಿವೊಡೆಯರು ಬಾರಕೂರು . . . . . ರಾ-  
ಯಮಹಾರಾ-
- 8 ಯರಿಗೆ ಕೀರ್ತಿ . . . ಪಾರ್ಜಿತ ಆಯುರು . . . . . ಸೋಮೋ[ಪ] . . .
- 9 ರಾಗ ಪುಂಜ್ಯಕಾಲದಲೂ [ನಾ]ಡಿದ ಧ(ಂ)ರ್ಮಶಾಸನ . . . . .  
ಜನ[ಯಗ]-
- 10 ಳ ಮಕಳು ದೇವರಸರಿಗೆ ಬ್ರ[ಹ್ಮಾವರ]ಗ್ರಾಮದ ಮೂಡ ಭಾಗದಲೂ . . . . .  
. . . . .
- 11 ವರಹ ಗ [೬೦] ವರಹ ಅಕ್ಷರದಲೂ ಆಜುವತು ವರಹ . . . . .
- 12 ಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ ಧಾರೆಯ ನೆಲದು [ಕೊ]ಟ . . . . .
- 13 ಸುಖದಿಂ ಭೋಗಿಸುಬಹಿರಿ ಎಂದು . . . . .
- 14 . . . ವಿವರ ಮಹದೇವ ಉಗಳೂರ . . . . .
- 15 . ಲಂ ಬೆಟು ಮುಂ . . . . . ಸಂಕರನಯ . . . . .
- 16 . . ಭೂಮಿಗೆ ಅರುವಾರಮೂಲದ ಗದೆ ಯಿಪ . . . . .
- 17 . ಮುಂ ದು ಕಾಮಯ [ಮನೆ] ಹಾದಿಮೇಲಣ ಬೆಟು ಮುಂ . . . . .  
. . . . .
- 18 ಮುಂ ೨ ಸ್ತೋತ್ರರ ಹೇರಳ ಕ[ಣಿ]ಯ ಸಟಿಯ ಮೂಡ ಮುಂ . . . ಆಂತು . . . . .  
. . . . .
- 19 . . . ಯಿಂತಿ . . . ಬಯಲವೊಳಗೆ ಹಿರಿಯಗದೆ ಮುಂ ೨ ಪಡುವ ಮುಂ . . ತಿರಣ-  
ಬೆಟು ಬಯ[ಲೊಳ] . . . . .
- 20 ಹಾದಿ ಮೂಡ ಮನೆ[ಯ] . . . ಬಳಯ ಗದೆ ಮುಂ ೧ ಹ ೫ ಆಂತು ಮೂ . . . ದೇ-  
ವುಂಗು . . . . .
- 21 ಗ ಅಡಿಯಗದೆ ಬಯಲೊಳ . . ಮಕಿಸಹ ಮುಕಿ ದುಗಾತುಂಗುರಪಳಯ ಹದಿ . . .  
ಯಿಂ ಮುಂ ೧|| ಧರ್ಮ . . . . .
- 22 ನ ಬಳಯನೂ ಬಾವಿ . . ದ ತರು . . ಗದೆಯಿಂದ ಮುಂ ೨ ಮೇಲಣ ಬೆಟು ಮುಂ ೧|| ಬಳ-  
ಯಗದೆಯಿಂದ . . . . . ತಂ-
- 23 ಕಲು ಮುಂ ೧ . . . . . ತ್ತದುಗಾದುಂಗುಪಳನ ಮುಂ ೪ || ಮಹ[ದೇ]ವ ಉಂಗುರಪಳ ಹದಿ  
ಮಂಜಿತ[ನ]ಮು . . . . .
- 24 . . . . . ಆರುವಾರ ಗ[ದೆಯೊ]ಳಗೆ ಮುಂ ೧ ಆಂ[ತ್ತು] . . ಭೂವಿ ಮುಂ ೬ || ಹಂದಡಿ-  
ಯ ಕಿಂನ . . . . . ಹ

- 25 . ತೋಟದ ಗದೆಯಿಂ ಮು ೧ ಮಹದೇವ ಉಂಗುರಪಳಯ ಹಾದಿ ಯೋಸ್ವರಸೆಟಿಗೆ ಬಯಲವೊಳಗೆ ಬಳಯ ಗದೆ ಮು ೧ ದುಗಾದುಂಗುರಪ-
- 26 ಳಯ ಹಾದಿ ಭಾಗ್ಯಣ . . . ಬಯಲ ಯೋಸರಸೆಟಿಗೆ ಆರುವಾರ ಹುತ್ತಿನ ಗದೆ ಮು [೩] ಮಂಜತ್ತನ [ಮೂಡ] ತೋಟದ ಗದ್ದೆ . . . ಮು .
- 27 ಅಂತು ಮು ೫ ಮಹದೇವ [ಉಂಗುರ] ಪಳಯ ಹಾದಿ ಇರಿಯ ಕಂಣಿಗೆ ಬಯಲವೊಳಗೆ ಕೊಳಕೆಯ ಗದೆ ಮೇಲಣ ಮಕಿ ಸಹ ಮು ೬|| ೫ [ಹ]-
- 28 . ರವತ್ತಿಗೆ ಮಹದೇವ ಉಂಗುರಪಳಯ ಹಾದಿ ಹೆಬಾರುವನ ಬಳೆಯಿಂ [ನಾ]ನಂ ಬಳಯ ಗದ್ದೆ ಮೂನೆಯ ಬಾಗಿಲ ಸಹ ಬಯಲು ಮು ೧ || ೫ ದು-
- 29 ಗಾ[ದುಂಗು]ರಪಳಯ . . . . ಕಂದದಿಗ ಸೋ[ವ]ಪನ ಮೂಲ ಕೊಟಿಯಪ್ಪಗನಾಯರ ಮೂ ಬಯಲೊಳಗೆ ಮು ೧|| ದುಗಾದುಂಗುರ-
- 30 ಪಳಯ ಹಾದಿ . . . . [ಹೋ]ವಳಯ ಗದೆ ಮು ೧||[೬] ಶಿವಕಾವಳಯ ಗದೆ ಮು ೧||೬ ಅಂತು ಮು ೧||೧ ದುಗಾದುಂಗುರಪಳಯ ಹಾದಿ-
- 31 ಮಂಜತ್ತನ ಮೂಲವ . . . ಗೆ . ಅಂಣಿಸೆಟಿಗೆ ಆರುವಾರ ಬಯಲವೊಳಗೆ ಮು ೩ ಮಹದೇವ ಉಂಗುರಪಳಯ ಹಾದಿ ಶಿವಕಾವಳಯ . . . ಬ-
- 32 ಯಲು ಮೇಲಣ ಮಕಿ ಸಹ ಮು ೧|| ಮಹದೇವ ಉಂಗುರಪಳಯ ಹಾದಿ ಗಾಣಕ ತಮ್ಮಿಗೆರಾಮ- ಚೂಯ ಬೆಟು ಬಯಲು
- 33 ಮೇಲಣ ಮ[ಕ್ಕಿ] ಸಹ ಮು ೧||೧ ದುರಾದುಂಗುರಪಳಯ ಹಾದಿ ಆತನ ಮೂಲ ಮೂಕಂಣಿಸೆಟಿಗೆ ಆರು- ನಾರ ಬಯಲು ಮೇಲಣ
- 34 ಮನೆ ಸಹ ಮು ೬ ಅಂತು ಮು ೧||೧ ಮಹದೇವ ಉಂಗುರಪಳಯ ಹಾದಿ ಮೇಟಿಕುಳಗಿಂದ ಮು ೧||೧ ದುಗಾರುಂಗುರಪಳಯ ಹಾದಿ ಮಂಗಲೂರ
- 35 . . . . . ಬೆಟಿನಲಿ ಬಯಲವೊಳಗೆ ಕುಡೆ ಕಂಭೆ ಮು ೧ ಮಹದೇವ ಉಂಗುರಪಳಯ ಹಾದಿ ರಾಮಕಂನಂಪಳಗೆ ಬಡಗ ಬಯಲೊಳಗೆ ಚಂ-
- 36 . . . [ಗದೆ]ಯಿಂ ಮು ೧|| ದುಗಾದುಂಗುರಪಳಯ ಹ[ದಿ] ಬಯಲವೊಳಗೆ ಆಬಲೆಯ ಗದೆ ಮು ೧ ಅಂತು ಮು ೩|| ಸೋವಿಸೆಟಿಯ ಮಗ ಅಂಣಿಸೆ-
- 37 ಟಿಗೆ ಯೋಸರ ಉಂಗುರಪಳಯ ಹಾದಿ ಅಟಿಯಗದೆ ಬಾಗಿಲಗದೆ ಸಹ ಮು ೪ ಮಧ್ಯೆ . ನಮಕಲ್ಲಿಂ ತೋ[ಟ]ದ ಬಾಗಿಲ ಗದೆ ಸಹ ಮು ೧|| ಕೋಟೆ-
- 38 ಸ[ರ]ನ ಮೂಲ ಸೋವಿಸೆಟಿ [ಕಿ]ಯ ಮಗನ ಆರುವಾರ ಮನೆ ಬಾಗಿಲ ಗದೆ ಬೆಟು ಸಹ ಮು ೧ ಯೋಸರ ಉಂಗುರಪಳ ಹಾದಿ ರಾಮಕಂನಂಪ-
- 39 ಳ ಬಾಗಿಲು ಗ ಮು ೧||೧ ಯೋಸರ ಉಂಗುರಪಳಯ ಹಾದಿದೊಳು ಭರಮಣಗೆ ಮನೆಯ ಬಾಗಿಲ ಗದೆ ಸಹ ಮು ೧|| ೬ ಯೋಸರ ಉ-
- 40 ಂಗುರಪಳಯ ಹಾದಿ ಕಿಟಿಯಂಣಿಸೆಟಿ ಸಂಕರಚೂಯನ ಕಯಲೂ ಕೊಂಡು ಬಯಲೊಳಗೆ ಮೂಲ- ದೆ ಗದ್ದೆ ಮು ೩|| . .
- 41 ಗುರಪಳಯ ಹಾದಿ ಸೇನಬೋವನ ಮೂಲಿ ಮೂಟುಕ್ಕೇರಿಯ ಮೂ[ಧ]ಣಿಸೆಟಿಯ ಆರುವಾರ ಬಯಲು ಮೂಲ . ಮಕಿ ಸ-
- 42 ಹವಾಗಿ ಮು ೩ ಯೋಸರ ಉಂಗುರಪಳಯ ಹಾದಿ ಕಲುಕುರನ ಮೂಲ ಮಕಿ ಬಯಲು ಸಹ ಮು ೧ , ಯೋಸರ ಉಂಗುರಪಳ ಹಾದಿ ಆ-
- 43 ಂವಾರ ಮಕ್ಕಿ ಬಯಲು ಸಹ[ವಾ]ಗಿ ಮು ೧||೫ ಯೋಸ್ವರ ಉಂಗುರಪಳ ಹಾದಿ ಕಾವಳಗೆ ಮನೆ ಠಾವು ಮಕ್ಕಿ ಸಹವಾಗಿ ಮು [೧] . . . .
- 44 [ಗು]ರಪಳಯ ಹಾದಿ ಬಿಕ್ಕು ಸಂಕರನ ಮೂಲ ಬಯಲವೊಳಗೆ ಗುಳಯ ಗದೆ ಮು ೧ ಹ ೫ ದುಗಾ- ತುಂಗರ ಚೂಯಪಳಯ ಹಾದಿ
- 45 ಮರದೆಭೂಯನ ಮೂಲಮಂಣ ಮಕ್ಕಿ ಮು ೧ || ದುಗಾತುಂಗುರಪಳಯ ಹಾದಿ ಹಾಬಳ ಮೂಲ ಮಾರಿ- ಸೆಟಿಗೆ ಆರುವಾರ . . . .

- 46 ಮಹಾದೇವ ಉಂಗುರಪಳಯ ಕಳ ಕೊಳತ ತನಿಂದಬಯಲೊಳಗೆ [ದಾ]ರಿಗದೆ ಮು ೧|| . . . ಮಕ್ಕಿ  
ಸಹವಾಗಿ . . . . .
- 47 . . . . . ಗಾನದಿಯ ಮೂಲ ಮೂಡ ಬೆಟಿನಲಿ ಮು ೧||೩೩ . . .
- 48 ದೇವ ಉಂಗುರಪಳಯ ವೊಪ್ಪ . . . ಉಂಗುರಪಳಯ ವೊಪ್ಪ ದುಗಾದುಂಗುರ ಪಳಯ ವೊಪ್ಪ  
ಊರ ವೊಪ್ಪ ವೊಕ್ಕಲ ವೊಪ್ಪ ಯಿದಕ್ಕೆ ಆರು
- 49 . . . . . ಪಾಸಕ್ಕೆ ಹೋಕರು [\*] ಸ್ಯದತ್ತಂ ಪರದತ್ತಂ ವಾ ಯೋ  
ಹರೇ-
- 50 . . . . . ದಾನಾ ಛ್ರಿಯೋ ನುಪಾಲನಂ [\*] ದಾನಾ[ತ\*]
- 51 ಸ್ಯಗ್ಗಮವಾಪ್ಪೋ . . . . . ಮು ೧೪ ಆಹಾರದಲೂ
- 52 . . . . . ಮನೆ . . . ಬಯಲು ಮಕ್ಕಿ ಸಹ ಮು ೧|| ಕನಂ-  
[ಘ]ಸಟಿಯರ ಬಯಲು ಮಕ್ಕಿ ಸ-
- 53 ಹ ಮು ೦[೪] . . . . . ರಾಮಕನಂಪಳಯ ಮೂಲ ಮ ಹಾದಿ ಮುಲಕಳ ಬಯ-  
ಲೊಳ-
- 54 ಗ ಮು ೧ . . . . .

## No. 335.

(A.R. No. 143 of 1901).

ON A SLAB SET UP IN THE GANAPATI TEMPLE AT CHAULIKERI NEAR BARAKUR,  
SAME TALUK AND DISTRICT.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ[೩\*] | ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚಂಜಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [\*]
- 2 ತ್ರಯಿಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ | ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [\*] ಜಯಾಭ್ಯುದೇ-
- 3 [ಯ] ಶಕವರುಷ ೧೩೩೧ ನಯ ವರ್ತಮಾನ ಮನುಮಥ ಸಂವತ್ಸರದ ಜೇಷ್ಠ ಶುದ್ಧ ೧೦  
[ಸೋ]ಮ-
- 4 ವಾರದಲ್ಲ ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀಮನ್ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಸರಮೇಶ್ವರ ಶ್ರೀ ವಿರಪ್ರತಾಪ ದೇವರಾಯ .
- 5 ಮಹಾರಾಯರು ವಿಜಯಾನಗರಿಯ ರಾಜಧಾನಿಯಲ್ಲಿದ್ದ ಸಕಲಸಾಂಬ್ರಾಜ್ಯವ ನಾಳು-
- 6 ವ ಕಾಲದಲಿ ಆ ದೇವರಾಯ ಮಹಾರಾಯರ ನಿರೂಪವಿಂದೆ ಬಾರಕೂರ ರಾಜ್ಯವನು
- 7 ಶಂಕರದೇವಚಡೆಯರು ಪ್ರತಿಪಾಲಿಸುವ ಕಾಲದಲು ಚೋಳಯಕೇರಿಯ ಕೆಣಿಯಬಳಿ-
- 8 ಯ ವಿನಾಯಕದೇವರ ಸಂನಿಧಿಯಲಿ ಶಂಕರದೇವಚಡೆಯರ ಮಠದಲಿ ಮುಗುವಿನ ಮೂ-
- 9 ಉಗ್ರಾಮದ ಅಱಂಗಳ ಬಾಯಿಗಳ ಮುಗಿಲಹಳಯ ಆನಂದಸರಸ್ವತಿಶ್ರಿಪಾದಂಗ-
- 10 ಳ ಶಿಷ್ಯರು ಅಮೃತೇಂದ್ರತಿರ್ಥರು ಅವರ ಶಿಷ್ಯರು ಅಮೃತಪ್ರಗ್ಧರು ನಾರಾಯಣಗಿ-
- 11 ರಿಗಳು ತಮ ಗುರುಗಳು ಆನಂದಸರಸ್ವತಿಶ್ರಿಪಾದಂಗಗಳು ಸಿದ್ಧಿತ್ವಮಾಡಿದ ಬಳಕ ಗುರು-
- 12 ಸಮಾರಾಧನ ನಿಮಿತ್ತವಾಗಿ ಒಬ್ಬ ಬ್ರಾಹ್ಮಣ ಭೋಜನಕ್ಕೆ ಹತ್ತು ಮೂಡೆ ಅಕ್ಕಿಯನು ಧರ್ಮವ
- 13 ಮಾಡಿದ ಬರದು ನಟ್ಟ [ಶಿ]ಲಾಶಾಸನ ಮುಂನ ಆನಂದಸರಸ್ವತಿ ಶ್ರಿಪಾದಂಗಳಿಗೆ ಬ-
- 14 ರದು ನಟ [ಶಾ]ಸನ ಪ್ರಮಾಣಿಸಲು ಮುಗುವಿನ ಮುಉಗ್ರಾಮದಲಿಗೆ ಅರಮನೆಗೆ [ನಡುವ ಹಣ]
- 15 ರ್ ೫ ಹಣವಿನ ಮೂ[ವತಿಂಗಿ] ಮುಂದೆಮುಂದೆಯಾಗಿ [ಗ] ೩೩[೧] | ವನು ಹಲ[ರ ಸಮೃತ-
- 16 ದಿ ಯೆತ್ತಿಕೊಡುವರು ಶ್ರಿಪಾದಂಗಳಿಗೆ ಬಹ ಸ್ವಾಸ್ಥ್ಯಗೆ ನಡವ ಅಕ್ಕಿ ನಾಗಂಡುಗದಲು ಹಾ-
- 17 [ನೆ] ೨೩ ಮೂಡೆ ಅಕ್ಕಿಯೊಳಗೆ ಶಂಖರದೇವಚಡೆಯರ ಮಠಕ್ಕೆ ಮು ೧೦ ಅಕ್ಕಿ ಹಲರ
- 18 ಅನ್ಯತದಿ ಯೆತ್ತಿಕೊಡುವರು ಅಮೃತಪ್ರಗ್ಧರಿಗೆ ನಾರಾಯಣಗಿರಿಗಳು ತಮ
- 19 ಪೂ . ದಿಂದ ಮು ೧೩ ಅಕ್ಕಿಯನು ಚಿಕ್ಕಿಯನು ಅರ್ಥಪರಿತ್ಸೇಧವಾಗಿ ಕೊಂಡು ಮೂ-
- 20 ಲ ಪರಿತ್ಸೇಧವಾಗಿ ಧಾರೆಯ ನೆಡದು ಕೊಟರು ನಾರಾಯಣಗಿರಿಗಳಿಗೇ ಅಮೃತಪ್ರ-
- 21 ಗ್ಧರಿಗೇ ಅರ್ಧಾರ್ಥ ವಿತಿಸಿಂಘದಲಿ ಅ ಅಮೃತಪ್ರ[ಗ್ಧ]ರಿಗೆ ಮೂಉ[ಗ್ರಾ]ಮ(ದಿಂ)

- 22 ದಿಂದ ಚೌಳಿಯಕೇರಿಯ ಅಲರು ಮನುಷ್ಯರು ಅರಗಿಸುವ[ರು] ವಕ್ರವಿಲ್ಲದೆ ಸಾಗಿ  
 23 ತಿಂಗಳಿಗೆ ಅಕ್ಕಿ ಮೂಡೆ ಹದಿನೇಳನೂ ಯೆತ್ತಿಕುಡುವನು ಅಮೃತಪ್ರಗ್ವರು ನಾ-  
 24 ರಾಯಣಗಿರಿಗಳಿಗೆ ಪೆಜ[ವೊ]ಗರದ ಮಠವನು ಅಲ್ಲಿಗೆ ನಡವ ಕ್ಷೇತ್ರವನು ದಾರೆಯ  
 25 ನೆಟದು ಕೊಟಿಲು ಆನಂದಸರಸ್ವತಿಗಳಿಗೆ ಬರೆದು ನಟ ಶಾಸನದ ಪ್ರಮಾಣಿನಲು  
 26 ಅಮೃತತೀರ್ಥ ಶ್ರೀಪಾದಂಗಳು ನಾರಾಯಣಗಿರಿಗಳ . . . . .  
 27 . . . . . ತೀರ್ಥ . . . . .  
 28 ವೊಪ್ಪು ಸರಿ . . . . . ನಡವ ಮೂ ೨೨ ಅಕ್ಕಿ . . . . .  
 ದಾರೆ-  
 29 ಪೂರ್ವಕವಾಗಿ ಯೆರೆ[ದು ಕೊ]ಟರು ಮೂಟುಗ್ರಾಮದ ಬ್ರಾ[ಹ್ಮ]ಣರ ಅತಿ .  
 30 ಮತದಿಂದಗಳ . . . . .  
 31 ಗ ೫೦ ಹೊಂನನೂ . . . . .  
 32 ಉ ಸಂನ್ಯಾಸಿಗಳ ವೊಪ್ಪು . . . . . ೨೩ . . . . . ಮೂಟು  
 ಗ್ರಾಮ-  
 33 ದ ವೊಪ್ಪು ಮಹಾ . . . . . ವೊಪ್ಪು . . . . . ತದೇವರು . . . . .  
 34 ರ ವೊಪ್ಪು ವಿರಭದ್ರವೇವರು | ಸ್ಯದತಂ ಪರದತ್ತಂ ವಾ ಯೋ ಹರೇತಿ ವಸುಂಧ-  
 35 ರಾಂ [1\*] ಪಪ್ಪಿವ್ಯರುಷಸಹಸ್ರಾಣಿ ವಿಷ್ಣಯಾಂ ಜಾಯತೇ ಕ್ರಮಿ[3\*]|| ಯೋ ಶಾಸ[ನ]  
 36 ಅಳುಪಿದವರು ವಾರಣಾಸಿಯಲಿ ಸಾವಿರ ಕವಿಲಿಯ ಕೊಂದ ಪಾಪದಲಿ [ಹೋಹ]-  
 37 ರು | ಯೋ ಶಾಶನವ ಪಾಲ್ಪಿದವರು ಸ್ಯಗ್ಗಾದಿ . . . . . ಭೋಗಿಸುವರು[1\*]

### No. 336.

(A.R. No. 144 of 1901).

ON ANOTHER SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ || ಅವಿಘ್ನಮಸ್ತು | ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚ್ಚಂಬಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [1\*] ತ್ರೈ-  
 2 ಲೋಕೈನಗಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ [1\*] ಸ್ಯಸ್ತಿ ಶ್ರೀ [1\*] ಜಯಾಭ್ಯುದಯ ಶಕವರುಷ  
 ೧೨೮೦ ಸಂ-  
 3 ದು ಯಂಭತ್ತವೊಂದನೆಯ ವರ್ತಮಾನ ಬಹುಧಾನ್ಯ ಸಂವತ್ಸರದ ಮಾರ್ಗಶಿರ ಬ ೧೨ ಆ ಲೂ | ಶಿಮ-  
 ದ್ರಾಜಾ-  
 4 ಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಶೃತಾಪ ಯಿ(ಂ)ಮೈಡಿದೇವರಾಯಮಹಾರಾಯರೂ ವಿದ್ಯಾನಗ-  
 5 ರಿಯ ರಾಜಧಾನಿಯಲೂ ಯಿದು ಸಕಲಸಾಂಬ್ರಾಹ್ಮಣವನಾಳಿ ವರ್ನಾಶ್ರಮಧರ್ಮಗಳನೂ ಪ್ರತಿಪಾಲಿಸು  
 ಕಾಲದ-  
 6 ಉ ಅವರ ನಿರೂಪದಿಂದ ಬಾರಕೂರ ರಾಜ್ಯವನೂ ಗುರುವಪ್ಪುಬಡೆಯ ರಾಳುವ ಕಾಲದಲೂ ಚೋಳಯ-  
 ಕೇರ್ಯ್ಯ  
 7 [ಕೆಲ್ಲಂ]ಗೆಣಿಯ ವಿನಾಯ್ಕದೇವರ ದಿವ್ಯಶ್ರೀಪಾದಸದಂಗಳಗೂ ಅಯಿವರೂ ಹಲರಿಗೂ ವಿಜಾ[ನ]ಗರಿ-  
 ಯ ಹಿರಿ-  
 8 ಯ ಅರಮನೆಯ ಕಾಮವಟ್ಟದ ವಲ್ಲ ಭದೇವಗಳೂ ದೇವರ ಧರ್ಮಕ್ಕೆ ದಾನಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ ಆಚ-  
 ದ್ರಾಕೃಷ್ಣಾ-  
 9 ಯಿಯಾಗಿ ಬರದು ನಟ್ಟ ಶಿಲಾಶಾಸನದ್ದೆ ಕ್ರಮವೆಂತೆಂದರೆ ದೇವರಾಯಮಹಾರಾಯರು ನಮಗೆ ದಾನಧಾ-  
 10 ರಾಪೂರ್ವಕವಾಗಿ ಧಾರ[ರೆ]ಯ ನೆರದು ನಾಲೂ ಬದ್ದು ಬಂದ ಬ್ರಹ್ಮದಾಯ ಮೂಲ ರಾಜಾಧಿಕಂನ್ಯಾನದ  
 ವೊರಲ್ಲಿ ನಮಗೆ  
 11 ಶಾಸನಕ್ಕೆ ವಾಗಿ ನಡದು ಬಹ ಕುಳದ ಹೊಂನಿನಬಳಗೆ ವಿನಾಯ್ಕದೇವರ ಧರ್ಮಕ್ಕೆ ಆಚಂದ್ರಾಕೃಷ್ಣಾ-  
 ಯಿಯಾಗಿ ಮಾಡಿದ್ದು ಬಾ-  
 12 ರಕೂರ ಪರಿವ[ನ್ತ]ಕ್ಕೆ ಸಲ್ಲುವ ಕಾಟಿ ಗ ೨೦ ಹೊನ್ನು ಅಕ್ಷರದಲ್ಲೂ ಕಾಟಿ ಗದ್ಯಾಣ ಯಪ್ಪತ್ತು  
 ಹೊಂನನೂ ಆ-

- 13 ಚಂದ್ರಾಕ್ಷರಸ್ಯಾಯಿಯಾಗಿ ದೀವಳಗೇಯಹಬ್ಬದ ಮೂಱುದಿನದ್ಧರ್ಮಕೆ ನಡಸಿಕೊಟ್ಟು ಬಹವು ಆ  
 14 ವೂರಿಗೆ ಆರು ಅನುಸರಿ ವೊತ್ತಿದರೆ ಹಲರೂ ಆ ವೊತ್ತನೂ ಕಾದು ಆ ವಿನಾಯ್ಕದೇವರಿಗೆ ನೀಲು ಮಾಡಿದ  
 ದೀವಳ-
- 15 ಗೇಯಹಬ್ಬದ ಮೂಱುದಿನ ದೀವೊತ್ತೆಹದೆ ಧರ್ಮವನೂ ನಡಸಿಕೊಂಬಿಗೇಂದೆ ವೊಡಂಬಟ್ಟು ಬರದು  
 16 ನಟ್ಟು ಶಿಲಾಶಾಸನ [1\*] ಯೂ ಶಾಸನಕ್ಕೆ ರಾಜಾದಿಕಂನಾನ್ಯನದ ನಾಲುವೂರ ಹಂನರಡುಮಂದಿ ಜನನಿ -  
 17 ಗಳು ಯಿಬ್ಬರು ಹೊರಹಿನವರು ಅಯಿವತ್ತೆರಡು ಒಕ್ಕಲುಗಳು ವೊಡಂಬಟ್ಟು ಮಾಡಿ[ದ\*]ಧರ್ಮಶಾಸನ  
 18 ಆ ಕರ್ತರು ವಲ್ಲಭದೇವರಸರೆ ಒಪ | ಶ್ರಿಸೋಮನಾಥದೇವರು ವೂರ ಹಂನರಡು ಮಂದಿ ಜನನಿಗಳ ವೂಪ್ಪು  
 19 ಗುಭಿಕೋ[ಣ] ವಾಸುದೇವರು ಬಂಕಿಹೆಗ್ಗಡೆಯ ಒಪ್ಪು ರಾಜಾದಿಯ ಬ್ರಹ್ಮರು ಆಂಣಹೆಗ್ಗಡೆಯ ಒಪ್ಪು[1]  
 20 . . . ಬ್ರಹ್ಮರು ಆಇವತ್ತೆರಡು ವೊಕ್ಕಲ ಒಪ್ಪು ವಾಸುದೇವರು ಚೋಳಯಕೇರ್ಯ್ಯೆ ಆಯಿವರು ಹಲರೂ  
 21 (ಹಲರೂ) ವಲ್ಲಭದೇವರಸರಿಗೆ ಮೂಲವಾಗಿ ಧಾರೆಯ ನೆಡದುಕೊಟ್ಟು ಮನೆಯ ಚತು-  
 22 [ಸೀ]ಮೆಯ ವಿವರ ಮೂಡಲು ಪಂಡಿತರ ಗಡಿಯಿಂದ ಪಡುವಲು ತೆಂಕಲು ಆಗ್ರಹಾ-  
 23 ರದಿಂ ಬಡಗಲು ಪಡುವಲು ರಾಜಬೀದಿಯಿಂದ ಮೂಡಲು ಬಡಗಲು [ಚೈ]ಣಂ-  
 24 ಗಳ ಗಡಿಯಿಂದ ತೆಂಕಲು ಯಿಂತೀ ಚತುಸ್ಸೀಮೆಯ ಒಳಗುಳ ಮನೆಯನು ಮೂ-  
 25 ಲವಾಗಿ ಧಾರೆಯ ನೆಡದು ಕೊಡುದೆಂದು ಬರದು ನಟ್ಟು ಶಿಲಾಶಾಸನ ||  
 26 ದಾನಪಾಲನಯಾ ಮದೇ ದಾನಾ ಛೇಯೋನುಪಾಲನ [1\*] ದಾನಾ ಸ್ವರ್ಗಮವಾ-  
 27 ವೊತ್ತಿ ಪಾಲನಾದಚುತ[ಂ\*]ಪದಂ [11\*] ಶುಭಮಸ್ತು | ಮ[ಂ\*]ಗಳ ಮಹಾಶ್ರೀ ಶಿ[11\*]

## No. 337.

(A.R. No. 145 of 1901).

ON THE THIRD SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ(ಂ) ನಮಃ[1\*] | ನಿರ್ವಿಘ್ನಮಸ್ತು | ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚು -  
 2 ಂಬಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [1\*] ತ್ರೈಲೋಕ್ಯನಗರಾಂಭಮೂಲಸ್ತಂಭಾ-  
 3 ಯ ಶಂಭವೇ [11\*] ಸ್ಯಸ್ತಶ್ರೀ [11\*]ಜಯಾದ್ಭುತಯ ಶಕವರುಷ ೧೩೩೧ ಸಂದು  
 4 ಯೆರಡನೆಯ ವರ್ತಮಾನ ಶುಕ್ಲ ಸಂವತ್ಸರದ ಚಯಿತ್ರ ಬ ೧೦ ಲೂ | ಶ್ರೀಮ-  
 5 ದ್ರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಯಿಂಮಡಿವೇವರಾಯನುಹಾಗಾ-  
 6 ಯರು ವಿದ್ಯಾನಗರಿಯ ರಾಜಧಾನಿಯಲಿದುರ್ ಪೂರ್ವ ದಕ್ಷಿಣ ಪಶ್ಚಿಮ ಉತ್ತರ  
 7 ಚತು ಸಮುದ್ರವನೂ ದೆಷ್ಟುನಿಗ್ರಹ ಶಿಷ್ಟಪ್ರತಿಪಾಲನೆಯನೂ ಮಾಡಿ ಸುಕಸ-  
 8 ಂಕಥಾನಿನೋದದಿಂ ಸಕಳಸಂಬ್ರಾಜ್ಯ [ವಾಳು]ವ ಕಾಲದಲ್ಲಿ ಅವರ ನಿರೂಪದಿಂ  
 9 ರಾಯರಸೆ ವೊಡೆಯರು ಬಾರಕೂರ ರಾಜ್ಯವ ಪ್ರತಿಪಾಲಿಸುವ ಕಾಲದಲ್ಲಿ  
 10 ಚೋಳಯ ಕಲ್ಲಂಗುಳಿಯ ವಿನಾಯಕದೇವರಿಗೆ ಧಾನಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ ಧಾರೆ-  
 11 ಯ ನೆರದು ಬರದು ಕೊಟ ಶಿಲಾಶಾಸನದ ಪಟ್ಟಿಯ ಕ್ರಮವೆಂತೆಂದರೆ ಯಿಂಮಡಿದೇವ-  
 12 ರಾಯ ಮಹಾರಾಯರಿಗೆ ಬಂದಂಥ ಕಂಟಕ ನಿಷ್ಕಂಟಕವಾಗಿ ಸಕಲ ಸಂಬ್ರಾಜ್ಯವಾಗಿ  
 13 ಆಯುಷ್ಯಾಭಿವಿಧಿಯಾಗಬೇಕೆಂದು ಅವರ ನಿರೂಪದಿಂ ರಾಯರಸೆವೊಡೆಯರು  
 14 ಉದಯಿತ್ತಾಳುವನ ಬಡಗಕ್ಕೆಪಾಡಿಯ ಯೆಪ್ಪತ್ತನಾಲ್ಕು ವೂಕ್ಕಲ ಮೇಲಣ ಪಾಕು ಯಿ ಪ್ರ-  
 15 ಮಾಣಾ ಕಾಟೆ ಗ ೬೮ ಅಕ್ಷಾರದಲೂ ಅಱುವತ್ತೆಯೆಂಟು ಹೊಂನನೂ ಸೂರ್ಯೋಪ-  
 16 ರಾಗಪುಂಜ್ಯಕಾಲದಲಿ ಪಶ್ಚಿಮ ಸಮುದ್ರ[ತೀರ]ದಲು ಧಾರೆಯ [ನೆರದು] ಮಾಡಿದ ಧರ್ಮದ ವಿವರ  
 17 ದೇವಾಲಯೆರಡಕಂ ನಂದಾದೀಪಿ ೨ ಕಂ ಕಾಟೆ ಗ . ಹೊಂನು ಅಮೃತಪಡಿ ದೇವಾಲಯ  
 18 ಯೆರಡಕಂ ಅಕ್ಕಿ ಹಾನೆ ೪ ರ ಲೆಕ್ಕದಲು ವರುಷ ೧ ಕ್ಕಂ ಅಕ್ಕಿ ಪು ೩೬ [ಕಂ] ಕಾಟೆ ಗ ೩೩ ಪಂ-  
 19 ಚರ್ವ ದೀವಳಗೆ ಹಬ ಕ್ಷೀರಾ[ದ್ವಿ] ಸಿಖರದ ಹುಂಣಮೆ ಶಿವಾರಾತ್ರ ವಸಂತಯುಗಾ-  
 20 ದಿ ವಯಿಶಾಖ ಹುಂಣಮೆ ನೂಲಹಬ ಬೆ[ನಕನ] ಚಳುತಿ ವೊದಲಾಗಿಯಿದ್ದ ಪಂಚಪ-  
 21 ವ್ಯಗಳಿಗೆ ಪ[ಂಚಾ]ಮು[ತ್ರ] ಹರಿವಾಳ ನೆಯಿವೇದ್ಯವೊಳಗಣ ತಳಯಡಿ[ಗೆಗೆ ಸಹ] ಕಾಟಿ  
 ಗ ೩೦ ಅ-
- 22 (ಂ)ನೂ [ಕಾಟೆ ಗ]ದ್ಯಾಣ ಗ ೬೮ ಹೊಂನು ಅಕ್ಷಾರದಲೂ ಅಱುವತ್ತೆಯೆಂಟು ಹೊಂನನೂ



- 23 ಧರ್ಮವೆ ಮಾಡಿ ಸರ್ವಮಾನವ್ಯವಾಗಿ ಅಚಂದ್ರಾಕ್ಷ್ಯಸ್ಥಾಯಿಯಾಗಿ ಬಡಗಕೆಯಿ ಬಾಳಯೆನೂ ಧರ್ಮವೆ-  
 24 ನೂ ಮಾಡಿ ಬರದುಕೊಟ್ಟ ಶಿಲಾಶಾಸನ ಯಂತವ್ವದಕ್ಕೆ ರಾಯರಸವೊಡೆಯರ ಸುಹಸ್ತದ  
 25 ವೊಪ್ಪ ಶ್ರೀ[ತ್ರಿ]ಯಂಬಕದೇವರು ಆ ಬಡಗಕಯಪಾಡಿಯ ಜನನಾಥ ಮೂಲಿಗೊಳಾಳ್ಳೆ ಬಳಯ ನ-  
 26 [ರ]ಸಿಂಗಾಳುವೆನ ಅಳಯ ಅಂಣಪ್ಪ[ಳ]ವನ ವೊಪ್ಪ ಕುದುರ ಹಡಕು[ಡೆ]ಡ್ಡಿನ ಬ್ರಹ್ಮರು ಅವನ ಕಿ-  
 27 ಟಿಯ ತಾಯ ಮೆಗೆ ಸಿರಿಯೆಂವಾಳುವೆ ಸಂಬಾದೆ ಅತನ ವೊಪ್ಪ ಗುಡೆಡ್ಡಿನ ಬ್ರಹ್ಮರು  
 28 ಆ ಬಡಗಕಯಪಾಡಿಯ ಊರು ಯೆಪ್ಪತ್ತನಾಲ್ಕು ವೊಕ್ಕಲ ಸಂಬಾದೆ ಅವರ ವೊಪ್ಪ ಶ್ರೀ ಗೋ-  
 29 ಏನಾಥದೇವರು [!\*] ದಾನಪಾಲನಯೋರ್ಮಧ್ಯೇ | ದಾನಾ ಭೇಯೋನುಪಾಲನಂ ದಾನಾತ್ಸ್ಯಗ್ಗ-  
 ಮವಾ-  
 30 [ವೊ]ತಿ ಪಾಲನಾದಚ್ಯುತಂ ಪದಂ [!\*] ಯಿ ಧರ್ಮವೆನೂ ಮಾಡಿದವರಿಗೆ ಪಾಲ್ವಿದವರಿಗೆ ಅಚ್ಚು ತ  
 31 ಪದವಿ [!\*] ಸ್ವದತ್ತಂ ಪರದತ್ತಂ ವಾ ಯೋ ಹರೇತಿ ವಸಂಧರಾ [!\*] ಷಷ್ಠಿವರೂಪಸಹಸ್ರಾಣಿ  
 ವಿಷ್ಣು-  
 32 ಯಾಂ ಜಾಯತೇ ಕ್ರಿಮಿ [ಃ ||\*] ಯಿ ಧರ್ಮಕ್ಕೆ ಅಳುಪಿದವರು ವಾರಣಾಸಿಯೆಲಿ ಸಾವಿರಕವಿಲೆಯ ಕೊ-  
 33 ದೆ ಪಾಪಕ್ಕೆ ಹೋದರು ಶುಭಮಸ್ತು ಮಂಗಳ ಮಹಾಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ  
 34 ಸಿರಿಯವಾ[ಳ್ವ]ನ ವೊಪ್ಪ [!\*]

## No. 338.

(A.R. No. 146 of 1901).

ON THE FOURTH SLAB SET UP IN THE SAME TEMPLE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ [!\*] ಶ್ರೀಸರಸ್ವತಯೇ ನಮಃ [!\*]  
 2 ಶ್ರೀಗುರುಭ್ಯೋ ನಮಃ | ನಿರ್ವಿಘ್ನ ಮಸ್ತು [!] ನಮಸ್ತುಂಗ ಶಿರಶ್ಚುಂ-  
 3 ಬಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [!\*] ತ್ರೈಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲ-  
 4 ಸ್ತಂಭಾಯ ಕಂಭವೇ [!\*] ಸ್ವಸ್ತಿಶ್ರೀ[!\*]ಜಯಾಭ್ಯುದಯ ಶಕವ ೧೩೪೩ ಸಂ-  
 5 ದು ನಾಲ್ಕನೆಯ ವರ್ತಮಾನ ವಿಷು ಸಂವತ್ಸರ ಕಾರ್ತಿಕ ಸು ೧ ಸು-ಲೂ ಶ್ರೀಮನ್ಮಹಾ-  
 6 ರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ ಮಲ್ಲಿ ಕಾರ್ಜುನಮಹಾರಾ-  
 7 ಯರು ವಿಜಯನಗರ್ಯು ರಾಜಧಾನಿಯಲ್ಲ ಸಕಲವರ್ಧಮಾರ್ಗಶ್ರಮಂಗ-  
 8 ಳನು ಪ್ರತಿಪಾಲಿಸುವ ಕಾಲವಲಿ ಆ ಮಹಾರಾಯರ ನಿರೂಪವಿಂ ಶ್ರೀಮ-  
 9 ನ್ತಮಾಪ್ರಧಾನ ದೇವಪದಂಣಾಯಕರು ಬಾರಕೂರ ರಾಜ್ಯವನು ಆಳುವ ಕಾಲ-  
 10 ದಲ್ಲಿ ಚೌಳಯಕೇರ್ಯು ಕೆಲ್ಲಂಗೆಯೆ ಶ್ರೀವಿನಾಯಕದೇವರಲು ವೊ-  
 11 . . . ಸೆಟ್ಟಿಯ ಅಳಯ ಅಂಣಪ್ಪೆ ಸೋಮೋಪರಾಗ ಪುಣ್ಯ[ಕಾ]-  
 12 ಲದಲಿ ಶ್ರೀವಿಘ್ನೇಶ್ವರದೇವರು ಮುಜನಾಥದೇವರ ಸಂನಿಧಿಯಲು ಆ-  
 13 ಚಂದ್ರಾಕ್ಷ್ಯಸ್ಥಾಯಿಯಾಗಿ ಮಾಡಿದ ಧರ್ಮ ಪಟಿಯ ಹ[ಬ]ವಾಗಿ[ರ್ಧ] ಕ್ರಿ-  
 14 ಷ್ಣ ಪಕ್ಷದ ಪಂಚಮಿಯಲು ಗವರೇಶ್ವರ ಸಹ ಮೂಱು ದೇವಾಲಯದ . ಚಾ-  
 15 ಮುತ ವಿಘ್ನೇಶ್ವರದೇವರ ವಯಿಜನಾಥದೇವರ ರಂಗಪೂಜಿ ತರುವಿನ ದೀವಿಗೆ-  
 16 ಗೂ ಧಾರದೀವಿಗೆ ನೆಣಿಯದೀವಿಗೆ ಯಿಷ್ಟು ನಡವ ಮರ್ಯಾದೆಯಲೂ ಆ ಧರ್ಮ  
 17 ಕ್ಕೆ . ದ ನಾಡವೊಳಗೆ ತಾವು ಬದ ಬ್ರಹ್ಮಾದಾಯದ ಮೂಲದ ಬಾಳು  
 18 . ಡಗೆಯಬಯಲ ಚತುಸ್ಸೇಮೆಯ ವಿವರ ಮೂಡಲು ಹರಿವೆ ಬಚ-  
 19 ಲಿಂದಂ ಪಡುವಲು ತೆಂಕಲು ತೆಂಗಿ ಅಡಹಿತ್ತಿಯವರ [ಗು]-  
 20 ಳಬಾಳ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು ಪಡುವಲು ಕೋಟೇಸ್ವರ ಭಂ-  
 21 ಡಾಯ್ಯಾಗಡಿಯಿಂದಂ ಮೂಡಲು ಬಡಗ[ಲು] ಮಾದಂಣ ಹೋ-  
 22 ಳನ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕಲು ಯಿಂತೀ ಚತುಸ್ಸೇಮೆಯವೊ-  
 23 ಳಗುಳ್ಳ ಬಯಲು ಬಿತು ಬೆದೇಗಣಿಲು ನಾಗಂಡುಗಲೆಕ್ಕದ ಮೂ ೪  
 24 ಬೆಟ್ಟುಮಕ್ಕೆ ಹಕಲು ಸಹ ಬಿತ್ತುವೆ ಮು ೩ ಮತ್ತೆ ಅಲ್ಲಿ ಯೇನುಳಂಥಾ  
 25 ಮೆಕೆ ಮರ ನಿಕ್ಕಿ ನಿಡಿಲು ನಿಧಿ ನಿಕ್ಷೇಪ ಜಲಪಾಪಾಣ ಅಕ್ಷೀಣಿ ಆ-  
 26 ಗಾಮಿ ಸಿಧ ಸಾಧ್ಯ ಅಷ್ಟೈಭೋಗತೇಜಸ್ವಾಮ್ಯಸಹವಾಗಿ ಧಾರಯೆ-

- 27 ನು ಯೆಷದುಕೊಟು ಬರದ ಶಿಲಾಶಾಸನ [1\*] ಯೊ ಬಾಳು-  
 28 ಗೆ ತೆಟು . . . ಅನಾಯ . . . . ಯ ಕಾಣಿ[ಕೆ] ಆ-  
 29 ಉದು ಸಹ ಸರ್ವಮಾ(ಂ)ನ್ಯ ಯಿಂತಪುದಕೆ ಆ ಆಂಣಪ-  
 30 ಸೆಟಿಯ ಸುಹಸ್ತದ ವೊಪ ಬಾಕ[ಟೆ]ಗಳು ಬ್ರಹ್ಮರು ಆ-  
 31 . . . . . ಧರ್ಮದ ಮರ್ಯಾ-  
 32 . . . . . ಆರೊಬರು ಆಳು-  
 33 . . . . . ರ ಯೆಂಟು ಕವಿಲೆಯ ಕೊಂ-  
 34 . . . . . ಯೋರ್ಮಧ್ಯೇ ಧಾನಾ ಛೇ-  
 35 . . . . . ಮನಾವೊತ್ತಿ ಪಾಲನಾ-  
 36 . . . . .

### No. 339.

(A.R. No. 147 of 1901).

ON THE FIFTH SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 [ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ] [1\*] ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಜಿಚಂದ್ರ[ಚಾಮರಚಾರ]-  
 2 ವೇ | ತ್ರಯಿಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ || ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [11\*]  
 3 ಜಯಾಭ್ಯುದಯ ಶಕವರುಷ ೧೩೩೨ ನೆಯ ವರ್ತಮಾನ ಮ(ಂ)ನ್ಯಥಸಂ-  
 4 ವತ್ಸರದ ಜೀಷ್ಯ ಶು ೧೦ ಸೋಮವಾರದಲು ಸ್ವಸ್ತಿ [11\*] ಶ್ರೀಮಂತ್ರಹಾರಾಜಾಧಿರಾಜ  
 5 ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ ದೇವರಾಯಮಹಾರಾಯರು ವಿಜಯಾನಗ-  
 6 (ರಿ)ಯ ರಾಜಧಾನಿಯೆಲಿದ್ದು ಸಕಲಸಾಂಬ್ರಾಹ್ಮಣ ನಾಳುವ ಕಾಲದಿಲಿ ಆ ದೇವ-  
 7 ರಾಯಮಹಾರಾಯರ ನಿರೂಪದಿಂದೆ ಬಾರಕೂರರಾಜ್ಯವನು ಶಂಕರ-  
 8 ದೇವನೊಡೆಯರು ಪ್ರತಿಪಾಲಿಸುವ ಕಾಲದಿಲ್ಲಿ ಆನಂದಸರಸ್ವತೀಶ್ರೀಪಾದಂಗ-  
 9 ಳ ಶಿಷ್ಯರು ಆಮೃತಪ್ರಗ್ಲೂರು ನಾರಾಯಣಗಿರಿಗಳು ಮುಗುಹಿನಗ್ರಾಮದ  
 10 ಮೂಱುಗ್ರಾಮದಲಿ ಬರದು ನಟ್ಟ ಶಾಸನದಲಿದ್ದ ಅರಮನೆಗೆ ನಡವ  
 11 ಗ ೩೬ ರ್[೯] | ತಮಗೆ ಬಹ ಅಕ್ಕಿ ಮೂ ೨೭[೬]ವೊಳಗೆ ಚೌಳಿಯಕೇರ್ಯ ಶಂಕ-  
 12 ರದೇವಒಡೆಯರ ಮತದಲಿ ವೊಬ್ಬ ಬ್ರಾಹ್ಮಣಂಗೆ ಮೂ ೧೦ ಅಕ್ಕಿಯನೂ ಧಾರಾ-  
 13 ಪೂರ್ವಕವಾಗಿ ಯೆಷದುಕೊಟ್ಟರು ಮೇಲಾದ ಮೂ ೧೨ ಅಕ್ಕಿಯನೂ ಅಮೃತ-  
 14 ಪ್ರಗ್ಲೂರು [ಯೆ]ತ್ತಿಕೊಂಬರು ಆ ಮೂಱುಗ್ರಾಮದ ಬ್ರಾ(ಂ)ಹ್ಮಣರಿಗೆ ವೊನು  
 15 ಸತ್ತು ಬಂದರೆ ಅರಸಿಂಗೆ ಬಿನಹಂವಾಡಿ ಚೌಳಿಯಕೇರ್ಯ ಆಯ-  
 16 ನವರು ಹಲರೂ ಪಾಲಿಸಿಕೊಂಡು ಬಹರು | ಸ್ವದತ್ತಂ ಪರದತ್ತಂ ವಾ ಯೋ ಹರೇತಿ  
 17 ವಸುಂಧರಾ[೦1\*] ಷಷ್ಟಿ ವ್ವರುಷಸಹಸ್ರಾಣಿ ವಿಷ್ವಾಯಾಂ ಜಾಯತೇ ಕ್ರಮಿಃ [1]

### No. 340.

(A.R. No. 148 of 1901).

ON A SLAB LYING IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ(ಂ) ನಮಃ [1\*] ಶ್ರೀ ಸರಸ್ವತಯೇ(ಂ) ನಮಃ [1\*] ಶ್ರೀಗುರುಭ್ಯೋ(ಂ) ನಮಃ [3]  
 [11\*]  
 2 ನಿರ್ವಿಘ್ನೇ ಮಸ್ತು | ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಜಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [1\*] ತ್ರಯಿಲೋ-  
 3 ಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ [1] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [11\*] ಜಯಾಭ್ಯುದಯ ಶ-  
 4 ಕವರುಷ ೧೩೩೩ ನೆಯ ವರ್ತಮಾನ ಸಾ[ಧಾರಣ] ಸಂವತ್ಸರದ ಭಾದ್ರಪದ ಬ ೧೦  
 5 ಸೋ-ಲು ಶ್ರೀಮಂತ್ರಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ ದೇವರಾ-  
 6 ಯ ಮಹಾರಾಯರೂ ವಿಜಯಾನಗ[ರ]ದ ಸಿಂಹಾಸನದಲ್ಲಿದ್ದು ದುಷ್ಯನಿಗ್ರಹ  
 7 ಸಿಷ್ಯಪ್ರತಿಪಾಲನೆಯನೂ ಮಾಡಿ ಸುಖಸಂಕಥಾವಿನೋದದಿಂದ ಯುಕ್ತಭತ್ತದಿಂದ ಸ-  
 8 ಕಳಸಾಂಬ್ರಾಹ್ಮಣವನು ಪ್ರತಿಪಾಲಿಸತಂದೆಯಿದ್ದೆ ಲ್ಲಿ ಆವರ ನಿರೂಪದಿಂ ಶ್ರೀಮ(ಂ)ನ್ಯ-  
 9 ಹಾಪ್ರಧಾನಂ ಚಂಡರಸನೊಡೆಯರೂ ಬಾರಕೂರ ತುಳುರಾಜ್ಯವನು ಪ್ರತಿಪಾಲಿಸು-

- 10 ವೆ ಕಾಲದಲೂ ಬಾರಕೂರವನುಡುವೆ ಹತ್ತು ಕೇರಿಯವೊಳಗಣ ಚೌಳಿಯಕೇರಿ ಮೂ-  
 11 ಉಕೇರಿಯ ಬೆವಹಾರವನುಡುವೆ ಕಟ್ಟಳೆಗೆ ಬರಸಿದ ಶಾಸನದ ಕ್ರಮವೆಂತೆಂದರೆ ಚೌ-  
 12 ಳಿಯಕೇರಿ ಮೂಉಕೇರಿ ಹತ್ತಿತ್ತುಕೇರಿಯ ಬೇಹಾರದಿಂದ ಸಂವಾಜವಾಗಿ ನ(ಂ)ವ್ಯ  
 13 ಯೆರಡು[ಕೇರಿ ಯವರ . . . . . ಬೇಹಾರ ಕಟ್ಟು ಯಿದ್ದಲ್ಲಿ ನಂವ್ಯ ಯೆರಡು ಕೇ-  
 14 ರಿಯನೂ ಚಂಡರವೊಡೆಯರೂ ಕರೆಸಿ ಸಂವಾಜವ ತಿವಿ ಬುದ್ಧಿಯನೂ ಹೇಳಿ  
 15 ವೊಡಂಬಡಿಸಿ ಸಂತಯಿಸಿದಂತಾಗಿ ಚೌಳಿಯಕೇರಿಯ ಅಯಿವರು ಹಲರು ಮೂ-  
 16 ಉಕೇರಿಯ ಮೂವರು [ಸೆಟಿಕಾ]ಉರು ನೂಉಯಿವತ್ತೆ ಳಮೆವೊಳಗಾದ ಸಮಸ್ತೆ ಹಲ-  
 17 ರು ಸಹವಾಗಿ ವೊಡಂಬಟ್ಟು ಅಡುವ ಬೇಹಾರದ ಕಟ್ಟಳೆ ಫಟ್ಟದಮೇಲಣಂದಲೂ  
 18 ಹಾದಿಯ ಬೇಹಾರದಿಂದಲೂ ಬಹಂಠಾ ಅಕ್ಕಿ [ಗೋ]ದಿ ಕಡಲೆ ಉದ್ದು ಹೆಸೆಉ ಯೆ-  
 19 ಳ್ಯ ಕಟ್ಟು ನಜಬಲ್ಲಿಯ ಶುಂಠಿ ತುಪ್ಪ ಬೆಲ್ಲ ಸಂಭಾರ ಸಹವಾಜ ವಿದಳಧಾ(ಂ)ನೈದೆ  
 20 [ತೆ]ಉ ತಲೆವೊಜೆಯಲೂ ಒಂದಂಥಾದನೂ ಯೆರಡುಕೇರಿಯವರೂ ಸರಿಯಾ-  
 21 ಗಿ ಹಾಯಿಕ್ಕಿಕೊಂಡು ನಂವು ನಂವು ಕೇ[ರಿ]ಯಲೂ ಬೇಹಾರವ ನಾಡುವೆಉ ಆಹಉ  
 22 . . . . . ಅದಂಥಾ ದೇನಣಪತ್ತಿಗೆ ದೇವ[ರಾ]ಯ ಚೌಳಿಯಕೇರಿಯ ವಿನಾಯಕದೇವ-  
 23 [ರಿಗೂ] ಮೂಉಕೇರಿಯ ಸೋಮಯ್ಯದೇವರಿಗೂ ಸರಿಯಾಗಿ ನಡಲುದು | ಸಖರೆಯ  
 24 [ಬೆವಹಾರ]ವನುಡುವ ಕಟ್ಟಳೆ ಫಟ್ಟದಮೇಲಣಂದೆ ಚೌಳಿಯಕೇರಿ ಮೂಉಕೇರಿ  
 25 ಯ ವೊಳಗುಳ ಸೆಟ್ಟಿಗಳೂ ಹೇಳಿನೂ ತಂದಂಥಾ ಸಖರೆ ತಲೆವೊಜೆಯಲೂ [ತಂ]-  
 26 [ದಂಥಾ ಸಖರೆ] ಪರದೇಸಿಬೆವಹಾರಿಗಳೂ [ಹೇ]ಜೆಯಲೂ ತಂದಂಥಾ ಸಖರೆ ತಲೆವೊ-  
 27 ಜೆಯಲೂ ತಂದಂಥಾ ಸಖರೆಯನೂ ಹಾಯಿಕ್ಕುವ ತಾಉ ಮೂಡಲು ನಿರು ಹರಿವ  
 28 ತೋಡಿಂದಂ ಪಡುವಲು ತೆಕಲು ಮುದ್ದುಕೊಂಗನ ಮಠದಿಂದಲೂ ನಾರಾಯಣ-  
 29 [ದೇವರ] ಮನೆಯಿಂದಂ ಬಡಗಲು ಪಡುವಲು ನಾರಾಯಣದೇವರ ಅಯಿಯನವರ  
 30 [ತಂಕ] ಗಡಿಯಿಂ ಮೂಡಲು ಬಡಗಲು ಪಡುವ ಕೋಲಬಳಿಯವರ ಗಡಿಯಿಂದಂ  
 31 [ತೆ]ಕಲು ಯಿಂತೀ ಚತುಸ್ಸೀಮೆಯವೊಳಗುಳ ಯೆರಡು ಗಾಣಗೊಟ್ಟಗೆಯ ತಾಸಿ-  
 32 ನಲು | ಚೌಳಿಯಕೇರಿಯವರು ಮೂಉಕೇರಿಯವರೂ ಕೂಡಿ ಸರಿಯಾಗಿ ಬಡಗ ಬಾ-  
 33 ಗಿಲ ಮಳಗೆಯನೂ ಕಟ್ಟಿಸುವೆಉ ಆ ಮಳಗೆಯವೊಳಗೆ ತಂದ ಸಖರೆಯ-  
 34 ನೂ ಕಾಯಿಕ್ಕುವರು ಸಖರೆಯ ಹೇಳಿಂದ ಯೆತ್ತಿ ಬಂದಂಥಾ [ದೇ]ವಣ ಪತ್ತಿ -  
 35 ಗದೇವರಾಯ[ಗೆ\*]ಉ ಚೌಳಿಯಕೇರಿಯ ವಿನಾಯಕದೇವರಿಗೂ ಮೂಉಕೇರಿಯ ಸೌ-  
 36 ಮ್ಯದೇವರಿಗೂ ಸರಿಯಾಗಿ ಸಂದುಬಹುದು ಸಖರೆಯ ಧಾರಣೆಯ ವೂಡುವೊಳ-  
 37 ದ[ಕ್ಕೆ] ಯೆರಡುಕೇರಿಯವರೂ ಕೂಡಿ ಸಖರೆಯ ಧಾರಣೆಯ ವೂಡಿ ತೂಗಿಸು-  
 38 ವೆಉ ವಿಕ್ರಯವಾಗಿ ಮೂಉದೆ ಮಿಕ್ಕ ಸಖರೆಯನೂ ಮೂಉಕೇರಿಯವರು ತೆಮು ಕೇ-  
 39 ರಿಗೆ ಕೊಂಡು ಹೋಗಸಲ್ಲದು ಚೌಳಿಯಕೇರಿಯವರು ತೆಮು ಕೇರಿಗೆ ಕೊಂಡು ಹೋ-  
 40 ಗಸಲ್ಲದು ಆ ಮಳಗೆಯವೊಳಗೆ ಯಿಟ್ಟು ಮಂದೆ ಧಾರಣೆ ಆದಾಗ ಕೊಂಬಂಥಾ ಗಾ-  
 41 ಹಕರಿಗೆ ಮೂಉದು [\*] ನೂಲು ಸೀರೆಮ ಬೇಹಾರವೆ ಮೂಉಕೇರಿಯವರಿಗೆ ಸೆಲು-  
 42 ಉದು | ಉಳದಾದ ಬೆವಹಾರಉ ನಂವು ಯೆರಡುಕೇರಿಗೆ ಸರಿಯಾಗಿ ಸಲುಉದು ||  
 43 ವೊವ್ಯವೊರಿಯಾದೆಯಲ್ಲಿ ಚೌಳಿಯಕೇರಿ ಮೂಉಕೇರಿಗೆ ನಿರುವಡ್ಡಿಯಲೂ  
 44 ಸಂದು ಬಹ [ವಿಳಾ] ವಿದಳ ಧಾ(ಂ)ನೈದೆ ಬೆವಹಾರವನೂ ಸರಿಯಾಗಿ ಅಡುವೆ-  
 45 ಉ ನಂವ್ಯ ಎರಡು ಕೇರಿಯಲೂ ನಂವೊಳಗೆ ನಾಠು ಸಂವಾಜ ಹುಟ್ಟಿದರೆ ಸಮಯ ಸಂ-  
 46 ಕೇತದ ಮೇಲೆ ಅಡಿಮಾಡಿಕೊಂಬೆಉ ಕೈದುನೆ ಹಿಡಿದು ಕಾದಸಲ್ಲದು ನಂವು ಎರಡು  
 47 ಕೇರಿಯವರೂ ಅಡುವಂಥಾ ಬೆವಹಾರವನೂ ನಂವೊಳಗೆ ನಾಠು ವಂಚನೆಯಿ-  
 48 ಲ್ಲದೆ ವೊತ್ತಂಬಲವ ವೂಡವೆ ಸರಿಯಾಗಿ ಬೆವಹಾರವನೂ ಅಡುವೆಉ ಯಿ ಬರ-  
 49 ದ ಕಟ್ಟಳೆಗೆ ನಾಠೂ ತಪ್ಪಿದವಾದಡೆ ವಾರಣಾಸಿಯ ಗಂಗೆಯಲೂ ಶ್ರೀ[ವಿಶ್ವನಾಥದೇ]-  
 50 ವರ ಸಂನಿಧಿಯಲ್ಲಿ ಸೋಮಸೂರ್ಯರ ಗ್ರಹಣದಲ್ಲಿ ಸಹಸ್ರಸಂಖೆಯ ಬ್ರಾಹ್ಮರನೂ ಸ-  
 51 ಹಸ್ರಸಂಖೆಯ ಗೋಠುಗಳನೂ ವಧಿಸಿದ ದೋಶಕ್ಕೆ ಹೋರಲು ಪಡುವಣಶ್ರೀಸೋ-  
 52 ಮ[ದೇ]ವ[ರ] ಲಿಂಗವ ಕಿತ ದೋಶಕ್ಕೆ ಹೋರಲು ಹತ್ತು ಕೇರಿಯ ನಾರಾ ಸುಣ ದೇವ[ರಕೆತ್ತ ]

- 53 [ದೋ]ಶಕ್ಕೆ ಹೋದಲು [ಕೋ]ಡಳಯ ಶಂಕರನಾರಾಯಣದೇವರ ಲಿಂಗವ ಕಿತ್ತ ದೋಶ-  
 54 ಕ್ಕೆ ಹೋದಲು ಅರಮನೆಗೆ ತಪ್ಪು ವರಹ ಹ(ಂ)ನ್ನರಡು ಸಾವಿರ ಹೊನ್ನನೂ ತೆಲು-  
 55 [ವೆಲು] ಮುಂದೆ ಯಿ ಬರದ ಕಟ್ಟಳೆಗೆ ನಿಂದು ಬಾಳುವೆಲು ಎಂದು ಚೌಳಿಯಕ್ಕೇರಿ-  
 56 ಯ ಅಯಿನರು ಹಲರು ಮೂಟುಕ್ಕೇರಿಯ ಮೂವರು ಸೆಟೆಕಾಟ[ರು] ನೂ-  
 57 ಟಯಿವತ್ತೆಳಮೆಗಳೊಳಗಾದ ಸಮಸ್ತ ಹಲರೂ ನಂಮೊಳಗೆ ಐಕಮತ್ಯವಾಗಿ  
 58 ವೊಡಂಬಟ್ಟು ಬರಸಿದ ಶಿಲಾಶಾಸನ ಯಿಂತಪ್ಪುದಕ್ಕೆ ಬರದಾತ ಕರಣಿಕ [ವೊ]-  
 59 ಡೆಯಪ್ಪಗಳ ಪಯಿಕದ ಅಶನಣೆಯ ನೂಗರಸನ ಬರಹ ಅ ಕರ್ತರು ಚೌಳಿಯ-  
 60 ಕ್ಕೇರಿಯ ಅಯಿವರು ಹಲರ ಸುಹಸ್ತದ ವೊಪ್ಪ ಕೆಲ್ಲಂಗೆಣೆಯ ವಿನಾಯಕದೇವರು  
 61 ಮೂಟುಕ್ಕೇರಿಯ ಮೂವರು ಸೆಟ್ಟಿಕಾಟರು ನೂಟಯಿವತ್ತೆಳಮೆವೊಳಗಾದ ಸ-  
 62 ಮಸ್ತ ಹಲರ ಸುಹಸ್ತದ [ವೊಪ್ಪ] [||\*] [ಶ್ರೀ] ಸೋಮನೂಡದೇವರು ದೇವರಸನ ಬರ-  
 63 ಹೆ [||\*] ಮಂಗಳ ಮಹಾಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ

### No. 341.

(A.R. No. 148-A of 1901).

ON ANOTHER SLAB IN THE SAME PLACE.

First Face.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ[||\*] ಸಮಸ್ತಂಗಳಿಸಿರತ್ತುಂಬಿಚ-  
 2 ದ್ರಚಾಮರಚಾರವೇ [||\*] ತ್ರಯಿಲೋಕೈನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾ-  
 3 ಯ ಕಂಭವೇ [||\*] ಸ್ವಸ್ತು ಶ್ರೀ [||\*] ಜಯಾಭ್ಯುದಯ ಕವರ್ಷಂಗಂ ೧೨-  
 4 ಫ಼ ನೆಯ ವರ್ತಮಾನ ನಳಸಂವತ್ಸರದ ಕಾರ್ತಿಕ ಶುದ್ಧ ೨ ಗುರು-  
 5 ವಾರದಂದು ಶ್ರೀಮಂ[ಮ]ಹಾಮಂಡಲೇಶ್ವರ ಅರಿರಾಯವಿಭೂ-  
 6 ಡ ಭಾಷೆಗತಪ್ಪುವರಾಯರಗಂಡ [ಶ್ರೀವೀ]ರಬುಕ್ಕುಣವೊಡೆಯ-  
 7 ರ ನಿರೂಪಡಿಂ [ಶ್ರೀ]ಮೆನ್ನಹಾಪ್ರಧಾನಂ [ಬಾಚ್ಚ]ರಸವೊಡೆ-  
 8 ಯರು ಬಾರಕೂರರಾಜ್ಯವ ನಾಳುವ ಕಾಲದಲ್ಲು ಚೌಳಿಯ-  
 9 ಕ್ಕೇರಿಯ ಅರಿಯಬಳಯ ಬಲ್ಲೆ[ದೇವ]ಸೆಟ್ಟಿಯರ ಅಳ-  
 10 ಯ ಸಿರಾಂಗಸೆಟ್ಟಿಯರು [ಕೆ]ಲ್ಲಂಗೆಣೆಯ ವಿನಾಯಕದೇವಾ-  
 11 ಲ್ಯದಲಿ ಪುರಾಣವ ಹೇಳಿಸುವ ಧ(ಂ)ವ್ಯುಕ್ತೆ ಅ ಸಿರಾಂಗಸೆ-  
 12 ಟ್ಪು ಕಯಿಪಾಡಿಯ ಕಂಡಿಕದಲು ಶ್ರೀವಿನಾಯಕದೇವ-  
 13 ರ ದೇವಸ್ವದೊಳಗೆ ವೊತದ ಹಾನೆಯಲಿ ೧೫ ಮೂಡೆ ಅ-  
 14 ಕ್ಕೆ ಗೇಣಿ ಬಹಂಥಾ ಬಾಳನು ಆ ಸಿರಾಂಗಸೆಟೆ ಅ ವಿನಾ-  
 15 ಯಕದೇವರಿಗೆ ಅರ್ಥಪರಿಚ್ಛೇದವಾಗಿ ಕೊಟ್ಟು ಮೂಲಪರಿ-  
 16 ಚ್ಛೇದವಾಗಿ ಚೌಳಿಯಕ್ಕೇರಿಯ ಸೆಟೆ[ಕಾಟ]ಹಲರು ತಂ-  
 17 ಮೊಳಕಸ್ತರಾಗಿ ಅವರ ಸಂಮಂಧದಿಂದ ಕೊಟ ಧರ್ಮದೊ-  
 18 [ಳು] ಮೂಲವ ಆ ಸೆಟ್ಟಿಯ ಹಾ[ದಿ]ಬಾಳು ವಿನಾಯಕದೇವ-  
 19 [ರ] ದೇವಾಲಯದಲ್ಲು ಪುರಾಣವ ಹೇಳಿಸುವ ಧ(ಂ)ವ್ಯುಕ್ತೆ ಧಾ-  
 20 ರಾಪೂರ್ವಕವಾಗಿ . . . . ಕೊಟ್ಟರು ಇ ಧ(ಂ)ವ್ಯುಕ್ತವ-  
 21 ನು [ಪಾಲಿ]ಸುವರು . . . . ಸೆಟ್ಟಿಕಾಟರು | ಸ  
 22 [ಮಸ್ತ] ಹಲರು|| ಧಾನಪಾಲನಯೋ ಮ[ಫ\*]ದ್ದೇ ಧಾನಾ ಭೀ-  
 23 ಯೋನುಪಾಲನಂ| ದಾನಾ ಭ್ಯಗ್ಗಮವಾಪ್ಪೋತಿ  
 24 ಪಾಲನಾದಿಚ್ಯುತಂ ಪದಂ || ಯಿ ಧ(ಂ)ವ್ಯುಕ್ತವ [ನ]ಳು-  
 25 ಓದವರು ವಾರಣಾಸಿಯಲ್ಲಿ ನೂಟುಕವಿಲೆಯ  
 26 ವದ್ಧಿದ ಪಾಪ || ಮಂಗಳ ಮಹಾಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ  
 27 ಮತಂ ಬಾಲೆಯಸೆಟ್ಟಿಯರ ಆ[ಳ]ಯ [ಸಿರಾಂ]-

## Second Face.

- 28 [ಗ]ಸೆಟ್ಟಿಯರು ಸೆರಕಟ್ಟಿ-  
 29 ಯನ ಬಾಳಗೆ ಹೊಣುಗಣ ಬ್ರಂದೆ-  
 30 ನಾತವೇವರ ದೇವಸ್ವದ ಬಾಳನ . ಗೆ ಬ-  
 31 ಯಲ ಗವ್ವೆ ಾ ಕೊಟ ವಿತಿ ಅಂತು ಬಿತ್ತುವ  
 32 ಬೆದೆಗಣಗಿಲು ನಾಗಂಡುಗದಲು ಮೂಡೆ [ಽ] ಇ  
 33 ಬಾಳುಂಗ ಗೇಣಿ ಆಕ್ಕಿ ನಾಗಂಡುಗದಲು ವೊತದ [ಹಾ]-  
 34 ನೆಯಲು ಮೂಡೆ [ಽ||]ಕ್ಕೆ ಯಿ ಬಾ[ಳ]ಯೆವೊಳಗೆ ಅಕ್ಕಿಮೂ  
 35 ಡೆ ಾ ಅಂತು ಮೂಡೆ ಽ ಯಿದೆವೊಳಗೆ [ನುತ]-  
 36 ಕೈ ಅಕ್ಕಿ ಮೂಡೆ ಾ ರುದ್ರಪೊ[ಜಿ]ಯ ದ(೦)ವ್ಯೂಕ್ಕೆ ಆಕ್ಕಿ ಮೂ-  
 37 ಡೆ ಾ ಯೆರಡು ದೇವಾಲ್ಯದ . . . . . ಅಕ್ಕಿ ದಿನ .  
 38 . . ಯೊ ಮೂಣು ಧ[೦]ವ್ಯೂವನು ಬಲ್ಲಿಯೆಸೆಟ್ಟಿಯರ ಅ-  
 39 ಳಯ ಸಿರಾಂಗುಸೆಟ್ಟಿಯರು ಮಾಡಿದರು || ಶ್ರೀ[ಶ್ರೀ]

## No. 342.

(A.R. No. 149 of 1901).

(ON ANOTHER SLAB SET UP NEAR THE SAME TEMPLE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಸತಯೇ ನಮಃ [!\*] ನವ.ಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಬಿಚಂದ್ರಚಾ-  
 2 ಮರಚಾರವೇ [!\*] ತ್ರೈಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭ[ವೇ] ||  
 3 ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [!\*] ಜಯಾಭ್ಯುದಯ ಶಕವರುಷ ಾನ[೧]ನೆಯ ವರ್ತಮಾನ ಯುವ ಸಂವ-  
 4 ತ್ರದ [ಶ್ರಾವಣ] ಸು ಽ ಗು ಶ್ರೀಮನ್ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಪೂರ್ವದಕ್ಷಿಣ-  
 5 [ಪ]ಶ್ಚಿಮ ಸಮುದ್ರಾಭಿಶ್ವರ ಶ್ರೀನೀರಹರಿಹರರಾಯನ ನಿರೂಪದಿಂ ಶ್ರೀಮತು ಮಲ್ಲಪನೊ-  
 6 ಡೆಯರು ತುಳು ಹ[ಯಿ]ವಿಯರಾಜ್ಯವ ಸಾಲಿಸುವ ಕಾಲದಲು ಬಾರಕೂರ ಚಿಕ್ಕಮಲ್ಲ-  
 7 ಪ್ಪಗಳ ಕೆಲ್ಲಂಗಣಿಯ ವಿನಾಯಕದೇವರ ಕರುನಾಯಾದ ಧರ್ಮಕ್ಕೆ ಆ ವಿನಾಯಕ-  
 8 ದೇವರ ದೇವಸ್ವದ ಬಾಳನೂ ಅರ್ಥಪರಿತ್ರೇದನಾಗಿ ಕೊಟ್ಟು ಮೂಲಪರಶ್ವೇದು ಕೊಂಡು  
 9 ಧರ್ಮವ ಕೊಟ್ಟ ಬಾಳನ ವಿನರ ಚೋಳಯಕೇರ್ಯ್ಯ ಕೆಣಿಸಂಕದಪಡುವ [ವೊ]ತಿನ  
 10 ಖಿ ತೆಂಗಿನತೋಟದ ಚತುಸ್ಪೀಮೆಯ ವಿನರ ಮೂಡಲು ಹೆದ್ದಾ ರಿಯಿಂದ ಪಡು-  
 11 ವಲು ತೆಂಕಲು ಸಂಕದತೋಡಿಂದ ಬಡಗಲು [ಮು]ಡಲು ಪಡುವಣ ಆ[ಚರಿ]-  
 12 ಯವರ ತೋಟದಿಂ ಮೂಡಲು ಬಡಗಲು ತೆಂಕ ಆಚರಿಯರ ತೋಟದಿಂ  
 13 ತೆಂಕಲು ಯಿಂತ್ತೀ ಚತುಸ್ಪೀಮೆಯ ವೊಳಗುಳ ತೋಟ ಕೆಲ್ಲಂಗಣಿಯ ಯೊ-  
 14 ಶಾಂನ್ಯ ದಿ[ಶ]ಲು ಹೊಸತಾಗಿ ಮಾಡಿದ ಬಾಳು ಚತುಸ್ಪೀಮೆಯ ವಿನರ ಮೂಡಲು ಉ-  
 15 ಡುವ [ಬ]ಳಯವರ ಗಡಿಯಿಂದ ಪಡುವಲು ತೆಂಕಲು ಅಬ್ಬೆಯ ಬಳಯವರ ಬಾಳಂದಂ  
 16 ಬಡಗಲು ಪಡುವಲು [ಸಿ] ಸಿಂಗಮೂಶ[ಯ] ಬಾಳಂದೆ ಮೂಡಲು ಬಡಗಲು  
 17 ಉಡುವರ ಬಳವರ ಬಾಳಂದಂ ತೆಂಕಲು ಯಿ ಚತುಸ್ಪೀಮೆಗೆ ಯೆತ್ತಿದ ಅಗಳ-  
 18 ದೆ ವೊಳಗೆ ವುಳಂಥಾ ಬಾಳು ಯೆರಡು ತಾವಿನ ತೋಟದಿಂದ ಕೆಲ್ಲಂಗಣಿ[ಯ]  
 19 ವಿನಾಯಕದೇವರಿಗೆ ದಿನಂಪ್ರತಿ ನಡಸುವ ಪಂಚಕರುಣಯಿಕೆ ಕಬ್ಬು ಬಾಳೆ-  
 20 ಯ[ಹಂಣು] ತೆಂಗಿನಕಾಯಿ ಕಡಲೆ ಬೆಲ್ಲ ಅಂತೂ ಕರುನಾಯಿ ೫ ಕೆ  
 21 . . . ಯ ದೀವಿಗೆಯ ಯೆಣೆ[ಗೆ] ತಾ ೧ ಉಭಯಂ ತಾ ೫ ಅ-  
 22 ಡಾರದಲು ತಾವ ಆ[ಱ]ರ ಮರಿಯಾದೆಯಲು ಆ ಚಂದ್ರಕರ್ಪವಾಗಿ  
 23 ಚೌಳಯಕೇರಿಯೆ ಅಯಿವರು ಹಲರು ನಡಸಿ[ಕೊಡುವರು] ಯೆರಡು  
 24 ತಾವಿನ ಬಾಳು ತೋಟದಲು ಭವಾನಿಯೆ . ಗೇಣಿ . . [ಧರ್ಮ] ಮಲ್ಲ[ಸ್ತೆ]-  
 25 ಗಳ ಧರ್ಮವಾಗಿ ಅ ವಿನಾಯಕದೇವರಲಿ ನಡಸಿ ಬಹಲು || [ಮ |ಲ್ಲ[ಸ್ತೆ]

- 26 ಗೆಳ ಬರಣೆ || ಸ್ಯದತ್ತಂ ಪರದತ್ತಂ ನಾ ಯೋ ಹರೇತ ವಸುಂಧರಾ [೦|\*] [ಷಪ್ತಿವರ್ಷ]-  
 27 ರುಷ ಸಹಸ್ರಾಣಿ ವಿಷ್ವಾಪಯಾಂ ಜಾಯತೇ ಕ್ರಮಿಸ || ಬರದಾತ ವೆ . . .  
 28 [ಮ]ಲ[ಪ]ಂಣನು || ಶಿವಮಸ್ತು || . . .

### No. 343.

(A.R. No. 150 of 1901).

ON ANOTHER SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ(೦) ನಮಃ [1\*] ನಿವ್ವಿಘ್ನಮಸ್ತು | ನಮಸ್ತುಂ <ಶಿರಶ್ಚ್ಚಂಭಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ  
 [1\*] ತ್ರಯಿಲೋಕೈನಗರಾ-
- 2 ರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಕಂಭವೇ | ಸ್ವಸ್ತಿಶ್ರೀ [11\*] ಜಯಾದ್ಭುದಯ ಶಕವರುಶ ೧೪೪೭ ವರ್ತಮಾನ  
 ತಾರಣ
- 3 ಸಂವತ್ಸರದ ಚಯಿತ್ಯ ಶು ೧೦ ಮ-ಲೂ ಶ್ರೀಮಂವ್ಯೂಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಸರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ  
 ಕೃಷ್ಣರಾ-
- 4 ಯನುಹಾರಾಯರೂ ವಿಜ[ಯ\*]ನಗರಿಯ ರಾಜಧಾನಿಯ[ಲು\*] ಸುಖಸಂಕಥಾವಿನೋದದಿಂ ಸಮಸ್ತ  
 ವರ್ನಾಶ್ರಮಂಗಳ]-
- 5 [ನು] ಪ್ರತಿಪಾಲಿಸುತ್ತ ಯಿಹ ಕಾಲದಲೂ ಆ ಕೃಷ್ಣರಾಯಮಹಾರಾಯರ [ನಿ]ರೂಪದಿಂದ ಲಕ್ಷ್ಮಣ-  
 ನಾರಾ-
- 6 ಯಣಕಗಣಿಕರ ಕುಮಾರ ವಿಠರಸನ್ನೇಡಿಯರೂ ಬಾರಕೂರರಾಜ್ಯವ ನಾಳುವ ಕಾಲದಲೂ ಚೌಳಯಕೇ-  
 ರಿಯ
- 7 ಕೆಲ್ಲಂಗೆತಿಯ ವಿನಾಯಕದೇವರ ಸುನಿಧಿಯಲೂ ಬೊಂಮಿಸೆತಿಯ ಬಳಯ ಮುದೆಗೆಡೆ ಅಂ[ಣಿ]ಸತಿ-
- 8 ಯರೂ ಸೋನೋಪರಾಗದ ಪು(೦)ಣ್ಯಕಾಲದಲೂ ಧಾನಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ ಧಾರೆಯ ನೆಟದ ಶಿಲಾಶಾ-  
 ಸನದ [ಕ]ಮವೆ-
- 9 ತಂದರ ಮಠದ ಗಡಿಯ ವಿವರ ರಾಜಬೀದಿಯಿಂದಂ ಪಡುವಲು ಸಿಂದುರಗೂಳರಾಜಬೀದಿಯಿಂದಂ ಬಡಗಲು  
 ಯೊಸರಸೆಟ್ಟಿದು-
- 10 ಠದ ಗಡಿಯಿಂದಂ ಮೂಡಲು ದೇವ[ರ] ಹೊರಪವುಳಿಯಿಂದಂ ತೆಂಕಲು ಯೊ ಗಡಿಯಿಂದಂಗಳೆ ಕಟ್ಟಿಸಿದ  
 ಮಠ ಬಿಟ್ಟ ಧ-
- 11 ಮ್ಯೊಕ್ಕೆ ದಿನ ೧ ಕೆ ಉಂಬ ಬ್ರಾ(೦)ಹ್ಯರ ಜನ ೬ಕೆ ಬಿಟ್ಟ ಬಾಳ ವಿವರ ತೆಂಕಹಡುನಲ್ಲಿ ಬಾಳಗಡಿ ಸೆಟ್ಟ-  
 ಕಾರ ತಂವ್ಯೊ-
- 12 ಣಸೆಟ್ಟಿ ಗಡಿ ಬೆಳುವ ಗಣ್ಯಸೆಟ್ಟಿ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವಲು ಹೊಳೆಯಿಂದಂ ಬಡಗಲು ಜೊರದರ ಬಳ-  
 ಯವರ ಗಡಿ
- 13 ತೊಳಹರಬಳಯವರ ಗಡಿಯಿಂದಂ ಮೂಡಲು ತೊಳಹರಬಳಯವರ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕಲೂ ಯೊ ಗಡಿ-  
 ಯಿ-
- 14 ಎಂಗಳಗೆ ಮನೆಟಾಳು ಸಹ ಬಿ[ತ್ತೂ ಬಾಳು] ಮು ೩ ಗದ್ದೆ ಗೇಣಿ ಅಕ್ಕಿ ಮು ೧[೫] ಆಯಿಕ್ಕೋಟಯಲ್ಲಿ  
 ಅಲ[ಸ]ಬೆಟ್ಟು ಪಡುವನನೆಯ
- 15 ಜಿನ್ನಿಕ್ಕುಷ್ಣಹಬಾರನ ಹುಟು ಸೋಮನಾಥದೇವರ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವಲು ನಡವ ಒಕ್ಕಿಂದಂ ಬಡಗಲು  
 ತ್ತಿರುಮಣಸೆಟ್ಟಿ ಗಡಿ ಕು .
- 16 ಗಡಿಯಿಂದಂ ಮೂಡಲು ಚಪ್ಪಲ್ಲಿ . . . . ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕಲು ಯೊ ಚತುಸ್ಪ್ರಮೇಒಳಗೆ  
 ಮೂ ಹ ೨ ಮತ್ತೆಂ ಮನೆ ಬಾಗಿಲ
- 17 ಗದೆ ಕರ್ತರ ಕಂಠರಹಬಾರನ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವಲು ನಡವ ಒಕ್ಕು ಕರ್ತರ ಮನೆತಾವಿಂದಂ ಬಡಗಲು ಕ-  
 ತರ ಗಡಿಯಿಂದಂ
- 18 ಮೂಡಲು ಕರ್ತರ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕಲು ಯೊ ಚತುಸ್ಪ್ರಮೇಯಲ್ಲಿ ಬಿತ್ತ ಬಾಳು ಮು 110 ಆ ಯೆರಡು  
 ಓವಿನ ಬಾಳು ಮು ೧||
- 19 ಗದೆ ಮೇಲೆ ಅರುವರಮೂಲಾದಿ ಗ ೪೩ ನಾರುವಣಸೆಟ್ಟಿಗೆ ನಡವ ಗೇಣಿ ಅಕ್ಕಿ ಮು 100|| ಕಟಿ ಗ ಅ-  
 [ಳುಪೆ] ಹೆಬಾರನು ಯೊ ಬಾಳಗೆ ತೆ .

- 20 ಮು ೨ ಯೊ ಬಾಳಗೆ [ಸು]ಗಿ[ಕೊ]ಳಕೆಗೆ ಹುರುಳುತ್ತೆ . ಕೆರ್ಕೆ ನೀರು ಮನೆಯ ಹಾದಿನ ಕರ್ಕೆ  
ನೀರು ಕಾಹು ಒಂದು[ಹಾ] ಮನೆಯು . . .
- 21 ನ ಗದೆಗೆ ಪಡುವನೇ ಹೆಬಾರ್ಕ ಜನದ ಕಾಹು ಗುಂಡುಮೆಯ ತೆಂಕ ಹೊಳೆಯಲ್ಲಿ . . . . ಕೆಚ್  
ತೊಳೆದದೆ . . . .
- 22 ಡುವಲು ಹರಿವ ತೊಡಿಂದೆ ಬಡಗಲು ಎಡಬೆಚ್ಚಿನ ಶಂಖರನಾರಾಯಣದೇವರ . ನ ಗಡಿ . . . .
- 23 ಯಿಂದೆ ಮೂಡಲು ಕರ್ಕರ ಗಡಿಯಿಂದೆ ತ್ತೆಂಕಲು ಯೊ ನಾಲ್ಕು ಗಡಿಯಿಂದೊಳಗೆ ಬಿತ್ತು ಭೂಮಿ . . . .
- 24 ಮತ್ತೆಂ ಬಂಚೆಟಿಬಾಳೆ ಗಡಿಯಿಂದೆ ಪಡುವಲು ಹರಿವ ತೊಡಿಂದೆ ಬಡಗಲು . . . . .
- 25 ದಲೂ ಸೂರಾಲಕಾರಂತನ ಗಡಿದೊಡ್ಡಿ ಕೊಳಹಾದಿಯಿಂದೆ . . . . .
- 26 ಮು ೧ | ಅಯಿವತ್ತು ಹಾನೆ ಉಭಯಂ ಮು ೨ ಗದೆ . . . . .
- 27 ಮತ್ತೆಂ ಕುಂಞಣ ಕಾರಂ[ತ್ರ]ನ ಗಡಿ . . . . .<sup>1</sup>

### No. 344.

(A.R. No. 151 of 1901).

ON THE THIRD SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 [ಶ್ರೀ]ಗಣಾಧಿಪತಯೇ(೦) ನಮ [೩\*] [1] ನಮಸ್ತುಂಗಶಿರಕ್ಕುಂಜಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [1\*]  
2 ತ್ರೈಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ | ಸ್ವಸ್ತಿ [1\*] ಶ್ರೀಮಂಮಹಾರಾ-  
3 ಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಹರಿಹರಮಹಾರಾಯನು ದೊರಸೆಮುದ್ರದೆ  
4 ನೆಲೆಬೀಡಿನಲ್ಲಿ ದುರ್ದು ದುಷ್ಪ್ರನಿಗ್ರಹ ಸಿಷ್ಟಪ್ರತಿಪಾಲನೆಯ ಮಾಡಿ ಸುಖಸಂಕಥಾವಿನೋದದೊ  
5 ಯೇಕಳಭ್ರದಿಂ ರಾಜ್ಯಮಂ ಪ್ರತಿಪಾಲಿಸುತ್ತಂ ಎರಲು ತತ್ಪಾದಪದ್ಮೋಪಜೀವಿ[ಗ]ಳಪ್ಪ ಶ್ರೀ-  
6 ವೀರಮಹಾಪ್ರಧಾನಂ ಸಿಂಗಂಣ್ಣವೊಡೆಯರು ಬಾರಕೂರರಾಜಧಾನಿಯೊ-  
7 ಳ್ದು ತುಳುಮಲಹರಾಜ್ಯಂಗಳನು ಪ್ರತಿಪಾಲಿಸುತ್ತಂ(೦)ವಿರಲು ಶಕವೆಂಪದೆ  
8 ೧೩೧೪ ಸಂದು ೧೫ ನೆಯ ವರ್ತಮಾನ ಆಂಗಿರಸಸಂವತ್ಸರದ ಶ್ರಾವಣ ಶು ೧೦ ನೋ-  
9 ಲು ಚೌಳಯಕೇರಿಯ ಅಇವರು ಸಮಸ್ತಜಲರು ಕೊಂಡತಡುವಂಥ ಕೆಲ್ಲಂಗೆಣೆ-  
10 ಯೆ ವಿನಾಯಕದೇವರ ಸಂನಿಸಿಯಲು ಆ ವಿನಾಯಕದೇವರ ಋಡುವಣಕಡೆಯಲು ಜ-  
11 ಂಬುಖಂಡಯೆ ಸಿದ್ಧಪ್ಪಗಳ ಮಕ್ಕಳು ಕರಣಕ್ಕುಸಿಂಗಂಣಂಗಳು ಆಚಂದ್ರಾರ್ಯ-  
12 ಸ್ಥಾಯಿಯಾಗಿ ಪ್ರತಿದಿನವೂ ಆಱು ಪ್ರಜೆ ಬ್ರಾಹ್ಮಣಭೋಜನಕ್ಕೊಂದು ಕಟ್ಟಿ-  
13 ಸಿದೆ ಮತದ ಚತುಸ್ಸೀಮೆಯ ವಿವರ ಮೂಡಲು ವಿನಾಯಕದೇವರ ಹೊಪ್ಪಳಿಇಂ-  
14 ದಂ ಪಡುವಲು ತೆಂಕಲು ಶಿಂಹಂಗಳ ಮತದ ಗಡಿಇಂದೆ ಬಡಗಲು ಪಡುವ-  
15 ಲು ಅಪ್ಪುವಿನ ಮಕ್ಕಳ ತೆಂಗಿನತೊಳೆದ ಗಡಿಯಿಂದೆ ಮೂಡಲು ಬಡಗಲು ನರಶಿ-  
16 ಂಹದೇವರ ಗಡಿಇಂದೆ ತೆಂಕಲು ಅಂತು ಮತದ ಸೀಮೆ ಇ ಮತದ ಬಾಳನ ವಿವರ  
17 ಬಾಳಕುದುರೊಳಗೆ ಯಿಶ್ವರಬಾಹಿರಿಯ ಕೈಯಲು ಕೊಂಡ ಮೂಲ ಮೂಡಲ ಭಾ-  
18 [೪]ಂದೆ ಪಡುವಲು ತೆಂಕಲು ದೇವಂಣ[ನೂ]ರಿಗೆ ಆರುನಾರನ ನಿರಿಸಿದೆ ಬಾಳಂದೆ ಬಡಗ-  
19 ಲು ಪಡುವಲು ಕೆದಲಕೇಶವನ ಗಡಿಯಿಂದೆ ಮೂಡಲು ಬಡಗಲು ಆಯ್ಯಪನವರ [ಗ]ಡಿಇ-  
20 ದೆಂ ತೆಂಕಲು ಇಂತೀ ಚತುಸ್ಸೀಮೆಯೊಳಗೆ ಬಿತ್ತುವ ಹಾನೆ ೪೦ ತ್ತೆ ಮೂಡ ೪|| ಮ-  
21 ನೆತಾವಿನೊಳಗೆ ಆರಕೆಣೆ ಇಷ್ಟಕ್ಕೆ ನಡಸುವ ಗಣಿ ತೆಣು ದೇವಸ್ವೆ ಆಕರ ಆನ್ಯಾಯ ಯೇ-  
22 ನು [ಬ]ಂದೆದನೂ ಆ ಬಾಹಿರಿ ತಾನು ತತ್ತು ನಾಯರು ಮೂಲವಾಗಿ ಹಿಡಿದು ಕಾಲಕಾಲಕ್ಕೆ  
23 ನಷ್ಟಿತುಷ್ಟಿಯೆನದೆ ನಡಸಿ[ಬ]ಹನಾದ ಹಾನೆ ೪೦ ಅಲು ಅಕ್ಕಿ ಮೂಡೆ ೧೪ ಆಲ್ಲಿಂ-

<sup>1</sup> The rest of the inscription is lost.

- 24 ದಂ ಪಡುವಲು ಕಲುಕೂರನ ಕಯ್ಯಲು ಮೂಲವ ಕೊಂಡ ಗದೆ ಂ ಕ್ಯಂ ಬಿತ್ತುವ ಬಯಲು  
 25 ಹಾನೆ ಂ ಅಲು ಮೂಡೆ ೩ ಇದಕೆ ತೆಱು ಮೂಡೆ ಂ ಹಾನೆ ಂ ೩ ಕಂ ಸೆಲುವ (ತೆಱ)ತೆ-  
 26 ಅ ತೆತು ಶುಧವಾಗಿ ನಡಸಿ ಬಹ ಅಕ್ಕಿ ಮೂಡೆ ಂ ಅಲಿಂದೆ ಬಡಗಲು ಕ್ಕೇಶವಮಡಿ[ಕು]-  
 27 ಡಲನ ಕಯ್ಯಲು ಕೊಂಡ ಬಾಳನ ಚತುಸ್ಸೀಮೆ ಮೂಡಲು ಕ್ಕೇಶವಕೆದಿಲನ ಗಡಿಇಂದಂ ಪ-  
 28 ಡುವಲು ತೆಂಕಲು ಶಿವಮಡಿಕುಡಲನ ಗಡಿಇಂದೆಂ ಬಡಗಲು ಪಡುವಲು ಕ್ಕೇಶವಕೆದಿಲ-  
 29 ನ ಗಡಿಯಿಂದೆ ಮೂಡಲು ಬಡಗಲು ನಾರಣವ್ವಪಾಧ್ಯರ ಗಡಿಇಂದೆಂ ತೆಂಕಲು ಇಂ-  
 30 ತ್ತೀ ಚತುಸ್ಸೀಮೆಯೊಳಗೆ ಗದ್ದೆ ಂ ಕ್ಯಂ ಬಿತ್ತುವ ಹಾನೆ ೬ಂ ಮತಂ ಚತುಸ್ಸೀಮೆ ಮೂಡಲು ಕ್ಕೇಶ-  
 31 ವನ ಮನೆಯಂದಂ ಪಡುವಲು ತೆಂಕಲು ದೇವದತ್ತನ ಗಡಿಇಂದೆಂ ಬಡಗಲು ಪಡುವಲು  
 32 ಹೊಳೆಇಂದೆಂ ಮೂಡಲು ಬಡಗಲು ವಿಸ್ತು ಭಟ್ಟರ ಗಡಿಇಂದೆಂ ತೆಂಕಲು ಇಂತೀ ಚ  
 33 ತುಸ್ಸೀಮೆಯೊಳಗೆ ಗದೆ ಂ ಕ್ಯಂ ಬಿತ್ತುವ ಹಾನೆ ೩ಂ ಆ ಮನೆಯ ಮೂಡಣ ಹೊಸೆ ಗ-  
 34 ದೆ ಂ ಕ್ಯಂ ಬಿತ್ತುವ ಹಾನೆ ಂ ಅಂತು ಬಗೆ ೩ ಕ್ಯಂ ಮೂಡೆ ೨ ಹಾನೆ ೨ಂ ಆ ಮನೆ ಮನೆಯಾ-  
 35 ಉ ಹಟ್ಟಿ ಕಣ ಕೆತೆ ಇದಕ್ಕೆ ತೆಱು ದೇವಸ್ವ ಅಕರ ಆಂನಾಳಯ ಯೆಲ್ಲವನೂ ಕ್ಕೇಶವಮಡಿಕು-  
 36 ಡಲನು ತೆತ್ತು ನಾಯಗು ಮೂಲವಾಗಿ ಹಿಡಿದು ವರುಷಂಪ್ರತಿ ನಡಸಿಬಹ ನಾಡ ಂ ಅ-  
 37 ಉ ಅಕೆ ಮೂ ೮ ಅಂತು ಬಾಳಕುದುರೊಳಗೆ ಬಗೆ ೩ ಕ್ಯಂ ಆಕೆ ಮೂಡೆ ೩ಂ ಹಯಿವೆಳವೊಳ-  
 38 ಗೆ ಅಪುಗನ ಕಯ್ಯಲಿ ಕೊಂಡ ಮೂಲದ ಬಾಳನ ಚತುಸ್ಸೀಮೆಯ ವಿವರ ಮೂಡಲು ಉಡು-  
 39 ವರ ಬಳಯವರ ಬಾಳ ಗಡಿಇಂದೆಂ ಬಂದಿಯಾರನ ಬಾಳ ಗಡಿಇಂದೆಂ ಪಡುವಲು ತೆ-  
 40 ಂಕಲು ಚಂದುವ ಬಾಳ ಗಡಿಇಂದೆಂ ಬಡಗಲು ಪಡುವಲು ತಂಮಿಸೋವಂಣವನರ ಬಾಳ-  
 41 ಗಡಿಇಂದೆಂ ಮೂಡಲು ಬಡಗಲು ವಿಸ್ತುನಾಥನ ಬಾಳಗಡಿಇಂದೆಂ ಪೂರಾಲಬಾಳ  
 42 ಗಡಿಇಂದೆಂ ತೆಂಕಲು ಇಂತೀ ಚತುಸ್ಸೀಮೆಯೊಳಗೆ ಬಯಲ ಗದೆ ೩ ಕಂ ಬಿತ್ತುವ ಬೆವಗ-  
 43 ಣಗಿಲು ನಾಗಂಡುಗದ ಮೂ ೫ ಮೆಕೆ ಬಿತ್ತುವ ನಾಗಂಡುಗದ ಮೂ ೨ ಮನೆಯಾಳು ಹಟಿ  
 44 ಕಣನು ಕೆತೆ ಬಾವಿ ಇಂತೀ ಚತುಸ್ಸೀಮೆಯೊಳಗುಳ ತೆಂಗಿನಮರ ಮೆಕೆ ಮರ ನೆಕೆ ನಿಡಿಲು  
 45 ಸಹಿತೆ ಇಂತೀ ಭೂಮಿಗೆ ನಡೆದುಬಹ ಅಕ್ಕಿ ನಾಡನಾಗಂಡುಗದ ಮೂಡೆ ೧೮ ಪಡೆ-  
 46 . ತಾಡಿಯೊಳರಬಳಯರ ಬಳಯಸೆಟೆ ಯಂಣಹಗಡೆಯ ಕಯಲಿ ಮೂಲವ ಕೊ-  
 47 ಂಡ ಬಾಳನ ಚತುಸ್ಸೀಮೆಯ ವಿವರ ಮೂಡಲು ಕೊಟಿಯಂಣ ಭಂಡಾರಿಯ ಬಾಳ ಗ-  
 48 ಡಿಇಂದೆಂ ಪಡುವಲು ತೆಂಕಲು ಮೂ[ಚ]ಂಣಸೆಟೆಯ ಬಾಳ ಗಡಿಇಂದೆಂ ಬಡಗಲು  
 49 ಪಡುವಲು ಸೋವಂಣಸೆಟೆಯ ಬಾಳ ಗಡಿಇಂದೆಂ ಮೂಡಲು ಬಡಗಲು ಸೋವಂಣ-  
 50 ಸೆಟೆಯ ಬಾಳ ಗಡಿಇಂದೆಂ ತೆಂಕಲು ಇಂತೀ ಚತುಸ್ಸೀಮೆಯೊಳಗಣ ಬಯಲ ಬೂ-  
 51 [ದಿಲ]ಗದೆ ೨ ಕಂ ಬಿತ್ತುವ ನಾಗಂಡುಗದಲು ಮೂಡೆ ೩ ಇದಕೆ ಕಟುವೆಱು ೧೧ ಇದ-  
 52 ಕ್ಕೆ ನಡವ ನಾಗಂಡುಗದ ಅಕೆ ಮೂಡೆ ೮ ಬಾಳ ಕುಡುಗಬಾಹಿರಿಯ ಅಇವತು  
 53 ಹೊಂನು ಆರುವಾರದ ಬಗೆಯೆ ಬಹ ನಾಗಂಡು[ಗ] ಅಕೆ ಮೂಡೆ ೨ ಅಂತು ಬಾ-  
 54 ಳು ೬ ಕಂ ಇ ಮತಕ್ಕೆ ನಡವ ಅಕ್ಕಿಯ ಮೂಡೆ ೬ಂ ಇ ಮತದ ಧರ್ಮವನು ಚೌಳಿಯೆಕ್ಕೇರಿಯ  
 55 ಹಲರು ಪಾಲಿಸಿಕೊಂಡು ಬಹರು ಅದಿಱ ಲೀಸು ಹೊಲೆದ ಪಾಪ ಪುಂಣ್ಯ ಚೌಳಿ-  
 56 [ಯೆಕ್ಕೇರಿ]ಯ ಹಲರ[ದು] ಇ ಧರ್ಮಕೆ ಅಳುಪಿದಡೆ ವಾರಣಾಸಿಯೆಲಿ ಸಹಸ್ರಗೋವನು ಕೊ-  
 57 ಂದ ಪಾಪಕೆ ಹೋಹರು ಇ ಧರ್ಮವನು ಪಾಲಿಸುವೆರಿಗ ವಾರಣಾಸಿ-  
 58 ಯ ತಟಿಯೆಲಿ ಸಹಸ್ರಗೋಧಾನವನು ಕೊಟ ಪಲವಹುದು [1\*]  
 59 ದಾನಪಾಲನೆಯೋರ್ಮದ್ಯೇ ದಾನಾತ್ಮೆಯೋನುಪಾಲನಂ [1\*] ದಾನಾ[ತ್ರಿ\*] ಸ್ವ-  
 60 ಗ್ಗಮವಾವೊತ್ತಿ ಪಾಲನಾದಚುತಂ ಪದಂ [11\*] ಇ ಧರ್ಮಕ್ಕೆ ಆರೊಬರು  
 61 ಅಳುಪಿದರೆ ಸಹಸ್ರಲಿಂಗಪ್ರತಿಷ್ಠೆಯ ಕಿತ್ತ ದೋಶ ಸಹಶ್ರ ಅ-  
 62 ಶೇತಿ ಸಹಶ್ರಬ್ರಹ್ಮೇತಿ ಗೋವಧೆಯೆ ಮಾಡಿದ ಪಾಪಕ್ಕೆ ಹೋ-  
 63 ಹರು ಯಿ ಧರ್ಮವ ಅಳುಪಿದವರು ಸಂಚಮಹಾಪಾತ-  
 64 [ಕವ] ಮಾಡಿದವರು [1\*] ಮಂಗಳಮಹಾ-  
 65 ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ [11\*]



## No. 345.

(A.R. No. 152 of 1901).

ON THE FOURTH SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ [1\*] ಶ್ರೀಗುರುಪ್ರಿಯೇ ನಮಃ [1\*] ನಿರ್ವಿಘ್ನಮಸ್ತು [1\*] ನಮಸ್ತುಂಗ-  
ಶಿರಶ್ಚ್ಯಂ ಬಿಚಂದ್ರಚಾಮ-
- 2 ರಚಾರವೇ [1\*] ತ್ರಯಿಲೋಕೈ ನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ [11\*] ಶ್ರೀಶಾರದಾಯ ನಮಃ  
ಸ್ವಸ್ತಿಶ್ರೀ[11\*]ಃ-
- 3 ಯಾ[ದ್ಭೃ]ದಸು ಶಾಲಿವಾಹನ ಶಕವರುಷ ೧೪೦೪ ಸಂದು ಯಿಪ್ಪತ್ತ ಅಯಿದನೆಯ ವರ್ತಮಾನ ದು-  
ರ್ಮತಿ ಸಂವತ್ಸರ-
- 4 ದ ಮಾಘ ಶು ೧<sup>1</sup> ಕಪಿಲಶಷ್ಟಿ ಪು(ಂ)ಣ್ಯಕಾಲದ ಭೃಗು ರೇವತಿಯಲೂ ಶ್ರೀ[ಮಂಚ]ನ್ಮಹಾರಾಜಾಧಿರಾಜ  
ರಾಜಪರಮೇಶ್ವರ
- 5 ಶ್ರೀನೀಲಪ್ರತಾಪ ಶ್ರೀನೀಲನರಸಿಂಗರಾಯರು ವಿಜಯನಗರಿಯ ರಾಜಧಾನಿಯಲು ದುಷ್ಪ್ರನಿಗ್ರಹ
- 6 ಶಿಷ್ಯಸ್ತುತಿಪಾಲನೆ ವ[ನ್ಮಾ]ತ್ರಮಧಂಮಂಗಳನು ನಡೆಸಿಹ ಕಾಲದಲು ಆ ನೀಲನರಸಿಂಗರಾಯರ  
ನಿರೂಪದಲು ಬಾರಕೂರ
- 7 ರಾಜ್ಯವನು ಕೆಂಡದ ಬಸವರಸವೊಡೆಯರು ಅಳುವ ಕಾಲದಲು ಚೋಳಯಕೇರ್ಯ್ಯ ಕೆಲ್ಲಂಗೆಯೆ  
ವಿನಾಯಕದೇವರ ಗೋಪಿನಾ-
- 8 ಥದೇವರ ಸಂನಿಧಿಯಲು ಬೆಳಾನ ಬಳಯ ಪುರುಷಣಸೆಟ್ಟಿ[ಯಂ\*]ರ ಮೊಮ್ಮಗ ಹರಿಯಸುಪಿಯರ  
ದುಗಣ ಹಗಡೆಯರ ಅ-
- 9 ಳಯ ದುಗ್ಗಸೆಟಿಯರು ತಮ ಗುರುಗಳೆಹ ಪುಂಣ್ಯಶ್ರವಣವೊಡೆಯರ ನಿರೂಪದಲು ಮಾಡಿವ ಛತ್ರ-  
ಮಠದ ಧ(ಂ)ನ್ಮುಕ್ಯೆ-
- 10 ನೆ ಬರಸಿದ ಶಿಲಾಸಾಶನದ ಕ್ರಮವೆಂತೆಂದರೆ ಪ್ರತಿ ದಿ ೧ ಕ್ಯಂ ಉಂಬ ಜ ೫ ಅಡಿಗ ಮಾಡುವ ಬ್ರಾಹ್ಮಣ ಜ  
೧ ಉಭ
- 11 ಯಂ ಜ ೬ ಕಂ ಪ್ರತಿವರುಷ ೧ ಕಂ ಅಕಿ ಮುಡಿ [ವ್ರೊ]ತದ ಹಾನಿಯೆಲ್ಲ ಅಕ್ಕಿ ಮು ೬೦ ಕ್ಯಂ ಯೊ ಅಕಿಗೆ  
ಬಾಳ
- 12 ವಿನರ ಬಡಗಕ್ಕೆಪಾಡಿಯ ವ್ರೇಳಗೆ ವಿಷ್ಣುಬಾಹಿರಿಕಯ ಕೊಂಡದಿನಾಸದ ಬಾಳ ಚತುಸ್ಸೀಮೆಯ  
ವಿನರ ಮೊ-
- 13 ಡಲು ಹೊಳೆಯಿ[ಂ\*]ದಂ ಪಡುವಲು ತೆಂಕಲು ಉಡುವರ ಬಳಯ ಗಡಿಯಿ[ಂ\*]ದಂ ಬಡಗಲು ಪಡುವಲು  
ಸಮುದ್ರದಿಂ
- 14 ಮೊಡಲು ಬಡಗಲು ಜೊರದೊರಗಡಿಯಿ[ಂ\*]ದಂ ತೆಂಕಲು ಯೊ ಚತುಸ್ಸೀಮೆವ್ರೇಳಗೆ ಬಿತ್ತುವ ಗದೆ  
ನಾಘ[ಂ\*]ಡುಗ
- 15 ದಲ್ಲಿ ಮುಡಿ [೨] ಯೊ ಬಾಳನು ಆರ್ಯವಾರವಾಗಿ ಯಿರಿಸಿ ಕಡಂಗೊಂಡದು ಬಾರಕೂರಿಗೆ ಸಲುವ ಗ  
೧೧೫ ಅ
- 16 ಬಾಳ ಮೇಲೆ ಮೆಯಿಸಾಲನಾ[ಗಿ] ತೆಗದುಕೊಂಡದು ವೆ ಗ ೨೦ ಪುಭಯಂ ಅಕ್ಷಾರದಲು ದೊಡ್ಡ ವೆ ಗ  
೧೨೫ ಯೊ
- 17 ಹೊಂನಿಗೆ ಬಡಿ ವರುಷ ೧ ಕಂ ಆಕಿ [ಮು] ೨೦ ಮತಂ ವ್ರೇಳತೊರೊಳಗೆ [ಕು]ಂಜಾರ ಬಯಲವ್ರೇಳಗೆ  
ಕಲ್ಲುಗದೆಯ ಗಡಿ ವಿನರ
- 18 [ವ್ರೊ]ಪ್ಪನದಕಲ್ಲಿಂದಂ ಮೊಡಲು ಗದೆ ೨ ಕಂ ನಾಘಂಡುಗದಲು ಗದೆ ಮು ೨ ಮಾದನ ಗದೆ ೧ ಕೆ [ಹ]  
೨೦ ಅ[ಸ್ಮಾ]ನ ಗಡೆ ಮು ೧೧ ಆದರೊ-
- 19 ಳಗೆ ಮೊಡ . ಕ್ಲೆಸವಗೆ ಹೊಂ ೫ [ಕು]ಂಜಾರನ ಕಟಿಂದ ಮೊಡಲು ಗದೆ ಮು ೧ ಹಾ ೨೦ ಅದರ ಕೆಳ-  
ಗಣ ಗದೆ ಮು ೧ ಹಾ ೧೦ ವ್ರೊಡಿ-
- 20 [ಧ] ಗದೆ ಮು ೧ ಬಾಳಯ [ಮಂ]ಣಿನ ಕೆಳ ಕಣಗದೆ ೧ ಕ್ಯೆ ಮು ೧೧ ಆಂತು ಗದೆ ೨ ಕೆ ನಾಘಂಡುಗದಲು  
ನಮ ಮೊಲದ ಬಾಳು ಮು ೯ ಹಾ ೨೫ ಅ-

<sup>1</sup> Sn. 1 is clear on the impression. The astronomical details furnished in this inscription do not answer the requirements of Kapila-shashthī given in L. D. Swami kannu Pillai's *Ephemeris*, Vol. I., p. 37.

- 21 ಷ್ಯರೊಳಗಣ ಕಳ ಮನೆತಾವು ಬಾವಿ ಅ ಸ್ತಳದೊಳಗೆ ನವಗೆ ಅರ್ಧಭಾಗಿ ಅಸ್ತಾನಗದೆಯ ಮೇಲಣ  
ತೊಟ್ಟದೊಳಗೆ ನ[ಮ]ಗೆ ಆರ್ಧಭಾಗಿ ಕೆಪೆ
- 22 ಸಹ ಹರಿಯಸಸೆಟೆಯ ಆಳಯ ದುಗ್ಗಸೆಟೆಯ ಕಯ್ಯ ಗಿಳಿಯಾರದ ಊರು ನಾಲ್ವರು ಆ ೫೦ ಪ್ರಜೆ  
ಮಧ್ಯಸ್ತನು ವೊಪ್ಪಿ ಕೊಟ ಪತ್ರದ ಕ್ರ-
- 23 ಮನೆಂತೆಂದರೆ ತಮೆ ಪ್ರಸ್ತ ನಿಮಿತ್ತವಾಗಿ ತೆಗದುಕೊಂಡ ದೊಡವರಹ ಗ ೬೦ ಅಕ್ಷರದಲು ಅಱುವತ್ತು  
ವರಹ ಯೊ ವರಹನ ಬ-
- 24 ಡ್ಡಿ ಹರಿಯವ ಕಟುತೆನ ಬಗೆ ಗದ್ದೆ ಮು ೬ ವುರೆಚೆಟ್ಟಿನ ಬಗೆ ಮುಡಿ ೨ ತೆನ ಬಗೆ ಕಜಿನ ಬಾಳು  
ಮುಡಿ ೦ ಹಾ ೨ ಬೋಗಾ-
- 25 ಱನ ಬಾಳ ಪಡುವಲು ಮುಡಿ ೦ ಕಾಳು [ಗು]ಡೆನ ಕುಪೆ ಕಟುತೆನ ಬಗೆ ಹ ೨ ಆ ಉರುನಾಲರು  
ಮಧ್ಯಸ್ತರು ವೊ[ಪಿ\*]ಕೊಟ ಬಾಲು ಹದ ಮು-
- 26 ಱು ಮುಡಿ ಕೊಟನು ಅನಾಯ ಬಂದರೆ ತಾಲು ತೆತ್ತು ಕಾಲಕಾಲಕ್ಕೆ ಕಾಹಿಸಿಕೊಡುವರು ಬಡಗ  
ಕೈಪಾಡಿವೊಳಗೆ ದುಗ್ಗಸೆಟ್ಟಿಗೆ ನಾರಣಹೋಳರ ವಿರ-
- 27 ಂಣ ಹೋಳರು ಕೊಟ್ಟ ಪತ್ರದ ಕ್ರಮವೆಂತೆಂದರೆ ತಾನು ಬದ [ಬ್ರು]ಹಾವಾಯದಮೂಲದ ಬಾಳ ಚತ್ತು-  
ಸೀಮೆಯ ವಿವರ ಮೂಡಲು ಹೋಳಯಿ[೦\*]ದಂ
- 28 ಪಡುವಲು ತೆಂಕಲು ಸೆಟೆಯ ಗಡಿಯಿ[೦\*]ದಂ ಬಡಗಲು ಸಮುದ್ರದಿಂ ಮೂಡಲು ಬಡಗಲು ಜಪದಸಂಕರ  
ಕರಂತನ ಗಡಿಯಿ[೦\*]ದಂ
- 29 ತೆಂಕಲು ಯಿಂತಿರ ಬಾಳು ನಾ[ಘ]ಂಡುಗದಲು ಮುಡಿ ೦ || ಅಕ್ಷರದಲು ಮುಡಿ ೦ || ಬಿತಾರುವಾರವಾಗಿ  
ಯಿರಿಸಿ ತಗದು ಕೊಟಮೆ ಬಾರಕೂರ ಪರಿವ-
- 30 ತ್ತನೆಗೆ ಸಲುವ ದೊಡ್ಡವರಹ ೫೫ [ಅಕ್ಷಾ]ರದಲು ವರಹ ಅಯಿವತ್ತ ಯಿದು ಕುಷ್ಣ ಕಾರಂತನ ಹೋಣೆ  
ವಿಶ್ವಾಸದ ಬಾಳು ವೊಳಹರ ಬಾ-
- 31 ಳು ಗಿಳಿಯಾರದ ಬಾಳು ಅಂತು . . . ಅಕ್ಕಿ ಮುಡಿ ೬೦ ಮಾದ ಧರ್ಮಕ್ಕೆ ಅಲಿಂದಂ ಹೋಪಗಣ ಅಕಿ  
ಗೋಪಿನಾಥದೇವ-
- 32 ರಿಗೆ ಮತ್ತ . . . . . [ರ\*]ಮಯ [ಹಕೆ] ಗೋಪಿನಾಥದೇವರ ಪ್ರಾಜಾ  
ಸೇವೆಯನು<sup>1</sup>

### No. 346.

(A.R. No. 153 of 1901).

ON THE FIFTH SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತೇ ನಮಃ | ಶ್ರೀಸರಸ್ವತೈ ನಮಃ [1\*] ಶ್ರೀಗುರುಭ್ಯೋ(೦) ನಮಃ [1\*] ನಿರ್ವಿಘ್ನ-  
ಘ್ನಮೆ-
- 2 ಸ್ತು [1] ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಬಿಚಂದ್ರಚಾಮಚಾರವೇ [1\*] ತ್ರಯಲೋಕೈನಗರಾರಂಭಮೂಲ-  
ಸ್ತಂಭಾ-
- 3 ಯ ಶಂಭವೇ [1\*] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [1\*] ಜಯಾಭ್ಯುದಯ ಸಕವರುಸ ೧೨೯೨<sup>2</sup> ಸಂದು ಯೆಂಟನೆಯ ವರ್ತ-  
ಮಾನ ಮಂನ್ಯಥ ಸುವತ್ತರ-
- 4 ದ ಕಾರ್ತಿಕ ಸು ೧ ಲೂ ಶ್ರೀಮ(೦)ನ್ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ ವಿರು-  
ಪಾಕ್ಷಮಹಾರಾ-
- 5 ಯರು ವಿಜಯನಗರಿಯ ರಾಜಧಾನಿಯಲೂ ಸುಖಸಂಕಥಾವಿನೋದದಿಂದ ಸಮಸ್ತ ವೆರ್ನಧ(೦)ಮಾರ್ಗ  
ಶ್ರಮ-
- 6 ಂಗಳನೂ ಪ್ರತಿಪಾಲಿಸುತ್ತ(೦) ವಿಹ ಕಾಲದಲೂ ಆ ವಿರುಪಾಕ್ಷಮಹಾರಾಯರ ಸಿಂಗಣದಣಾಯಕರ  
ನಿರೂಪ-
- 7 ದಿಂದ ವಿತ್ತರಸೆವೊಡೆಯರೂ ಬಾರಕೂರರಾಜ್ಯವ ನಾಳುವ ಕಾಲದಲೂ ಚೌಳಿಯಕ್ಕೇರಿಯ ಕೆಲ್ಲಂಗೆಪೆ-  
8 ಯ ವಿನಾಯಕದೇವರ ಸೆನಿಧಿಯಲೂ ಮಾದ[ಣ]ಸೂಡರ ಮಕ್ಕಳು ಬೊಂಸಿಸೆಟ್ಟಿಯ ಬಳಿಯ ಮಾ-

<sup>1</sup> The inscription is left unfinished.

<sup>2</sup> The year 1397 is clear on the impression. It has been wrongly read as 1387 in the *Annual Report on Epigraphy* for 1901.

- 9 ಧನಸೂಡರು ಅವರ ತಮ ಸಂಣಸೆಟ್ಟಿಯರು ಅವರ ತಮ ನಾರಣಸೆಟ್ಟಿಯರು ಯೂ ಮೂ-  
ವರೂ ವೋ-
- 10 ಪ್ಪಿ ಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ ಧಾರೆಯ ನೆಟದು ಮಾಡಿದ ಛತ್ರದ ಮಠದ ಧ(ಂ)ವ್ಯಕ್ತೆ ಬರಸಿದ ಬಾಳಕೆಯೆ-
- 11 ಶಿಲಾಶಾಸನದ ಕ್ರಮವೆಂತೆಂದರೆ ಪ್ರತಿದಿನ ೧ ಕಂ ಮಠದಲೂ ಉಂಬ ಬ್ರಾಹ್ಮಣ ಜಿ [೫] ಅ ಛತ್ರದ  
ಅಡುವೆ
- 12 ಬ್ರಾಹ್ಮಣರು ಜಿನ ೧ ಉಭಯಂ ಜಿನ ೬ ಕ್ಯಂ ಪ್ರತಿವರುಷ ೧ ಕಂ ಅಕ್ಕಿ ಮು ೬೦ ಕ್ಯಂ ಅ ಬಾಳಕೆಯ  
ವಿವರ ಮಣ-
- 13 ವೂರವೂಳಗೆ ಕೊಟಗಿಯ ಬಯಲವೂಳಗೆ [ತಾ]ಉ ಬದ್ಧಬ್ರಾಹ್ಮಣದಾಯೆದ ಮೂಲದ ಬಾಳ ಚತುಸ್ಸೀ-  
ಮೆಯ ವಿವ-
- 14 ರ ಮೂಡಲು ಅಚ್ಚುತಾಳುವನ ಬಗೆಯವರ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವಲು ಪಡುವಲು ನಿರರು ಹರಿವೆ  
ತೋಡಿಂದಂ
- 15 ಮೂಡಲು ಯೂ ಯೆರಡು ಗಡಿಯಿಂದೊಳಗೆ ಬಿತ್ತೂದು ಗದ್ದೆ ಮಾ ೧| ಗೆ ಗೇಣಿ ಅಕ್ಕಿ ಮು ೫ ಯೂ  
ಬಾಳಗೆ ತಂ[ತ್ರಾ]-
- 16 [ಳು] ವೆರ ಅಪ್ಪಣೆಯಿಂದೆ ತಂಕವೆ ತೆಟುವದೆ ಮೊದಲು ಮತ್ತಂ ತಂಕ ಕುದುರವೂಳಗೆ ಮೂಡಲು  
ಹೂಳರಳಗೆ-
- 17 ಡಿಯಿಂದಂ ಪಡುವಲು ಪಡುವಲು ಹೂ[ಳ]ರಳಗಡಿಯಿಂದಂ ಮೂಡಲು ಯೂ ಯೆರಡು ಗಡಿಯಿಂ  
ದೊಳಗೆ ಬಿ-
- 18 ತ್ತುವ ಬೆದೆಗಣ[ಗಿ]ಲು ಹಿರಿಯಹಾನೆಯಲೂ ಹಾಕಂ ಗದ್ದೆಗೆ ಗೇಣಿ ಅಕ್ಕಿ ಮು [೫] ಯೂ ಬಾಳಗೆ [ತ್ರ]-
- 19 ತ್ರಾಳುವರ ಅಪ್ಪಣೆ [ವಿಳು] ತಾರದೆ ತೆಟೆ ಮೊದಲು ಮತ್ತಂ ಬಡಗಕುದುರಲೂ ಮೂಡಲು ಅಣ  
ಹೂಳರಳ-
- 20 ಗಡಿಯಿಂದಂ ಪಡುವಲು ಪಡುವಲು ಕೊಟ್ಟದವೇವರು ದೇವಸ್ವದ ಗಡಿಯಿಂದಂ ಮೂಡಲು ಯೂ ಯೆರಡು
- 21 ಗಡಿಯಿಂದ[ದೊ]ಳಗೆ ಬಿತ್ತೂದು ಹಾ ೪೫ ಯಿ ಬಾಳ ತೆಂಕ ತೋಡಿನ ಕಟಿನ ಬಳಯಲಿ ಮೂಡಲು  
ಮಾಳೆಲುಪಾಧ್ಯ-
- 22 ನ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವಲು ಪಡುವಲು [ಕೋ]ಟ್ಟದ ದೇವರ ದೇವಸ್ವದಿಂದಂ ಮೂಡಲು ಯೂ ಯೆರಡು  
ಗಡಿಯಿ-
- 23 [ಂ] ವೂಳಗೆ ಬಿತ್ತೂದು ಹಾ ೨೫ ಉಭಯಂ ಹಾ ೨೦ ಗದ್ದೆಗೆ ಗೇಣಿ ಅಕ್ಕಿ ಮು ೮ ತೆಟು ಅಟುತಾರದೆ  
ಮೊದಲು ಹೂಳ-
- 24 ಯಿಂದ ಪಡುವ ತೆಟೆ ಮೂಡಲು ಪೂರಾಡಿಯ[ಹೂ]ರಳ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವಲು ಪಡುವಲು ಕೊಟ್ಟದ  
ದೇವರ ದೇವ-
- 25 ಸ್ವದಿಂದಂ ಮೂಡಲು ಯೂ ಯೆರಡು ಗಡಿಯಿಂದೊಳಗೆ ಬಿತ್ತೂದು ಮು ೨ ಗದ್ದೆಗೆ ಗೇಣಿ ಅಕ್ಕಿ ಮು ೮  
ಅಟುತಾರದೆ ತೆಟೆ-
- 26 ಗೆ ಮೊದಲು ಮತ್ತಂ ತೆಂಗಿನ ಮಕ್ಕಿಯವೂಳಗೆ ಮೂಡಲು ಕೆಟೆಯ ಹೂಳರಳಗಡಿಯಿಂದಂ ಪಡುವಲು  
ತೆಂಕಲು ಹೂಳ-
- 27 ಕ್ಯಳಮಯ್ಯಕ್ಕಳ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು ಯೂ ಗಡಿಯಿಂದೊಳಗೆ ಬಿತ್ತೂದು ಹಾ ೪೦ ಗದ್ದೆಗೆ ಗೇಣಿ  
ಅಕ್ಕಿ ಮು ೪ ತೆ-
- 28 ಉ ಮೂಟುತಾರದೆ ಮೊದಲು ಮತ್ತಂ ವಿಟ್ಟಣಬಾಳವೂಳಗೆ ಮೂಡಲು ಹೂಳೆಯಿಂದಂ ಪಡುವಲ  
ಪಡುವಲು ಮೂಟು-
- 29 ಕ್ಲೆಯ್ಯೆ ಬಳಯ ಗಡಿಯಿಂದಂ ಮೂಡಲು ಯೂ ಗಡಿಯಿಂದೊಳಗೆ ಬಿತ್ತೂದು ಹಾ ೨೦ ಗದ್ದೆಗೆ ಗೇಣಿ  
ಅಕ್ಕಿ ಮು ೨ ಯೆಳು
- 30 ತಾರದೆ ಮೊದಲ ತೆಟು ಮತ್ತಂ [ಕೋ]ಟ್ಟಿಯವೂಳಗೆ ಭಟರ ಕೆಟೆಯ ಬಯಲವೂಳಗೆ ಮೂಡಲು  
ಮಿ[ದಿ]ಯಿಂ-
- 31 ದಂ ಪಡುವಲು ಪಡುವಲು ಮಾವಿನಕಟ್ಟಿಂದಂ ಮೂಡಲು ಯೂ ಗಡಿಯಿಂದೊಳಗೆ ಬಿತ್ತೂದು ಮು ೩  
ಗದ್ದೆ ಯೂ ಬಾಳಸಿ-

- 32 ಡುವಕಡೆ ಮೂಡಲು ಕಟ್ಟಿದಂ ಪಡುವಲು ಪಡುವಲು ಜಂತಕ್ಕಳ ಗಡಿಯಿಂದೆ ಮೂಡಲು ಯೊ ಗಡಿ-  
ಯಿಂದೆ-
- 33 ವೊಳಗೆ ಬತ್ತೊಡು ಹಾ ೪ಂ ಗದ್ದೆ ಉಭಯಂ ಮು ೬ ಗುಂಮೆಯ ಬಾಗಿಲಗವೆಹ ೧ ಯ ಗೇಣಿಯ ಹಾ-  
ಕುವ ಗದೆ ಹಾ ೫
- 34 ಅದಕ ಪಡುವಣಗವೆ ಹಾ ೧೫ ಅ(೦)ನ್ನು ಮು ೪ [ಕೆ] ಗದ್ದೆ ಬಯಲೊಳಗೆ ನಾಯರ ಮೂಲ ತೆಪು  
ದೇವಸ್ವ ಕಳಚಿ ಬಹ ಅಕ್ಕಿ ಮು
- 35 [೧೦] ಅ(೦)ನ್ನು ಮಾದಣಸೊಡರ ಬಗೆಯಿಂದೆ ಅಕ್ಕಿ ಮು ೫೧ ಸಂತುಸೆತಿಯ ಬಗೆಯಿಂದೆ ಮಣಲೂರಲೂ  
. . . .
- 36 . . . . . ರವೊಳಗೆ ಅ ಬಾಳೆ ಗಡಿಯ ವಿವರ [೨೫]ಟುವ ವಿಷ್ಣು ಮಯ್ಯನ ಗಡಿಯಿಂದೆ ಪ-  
ಡುವಲು ಹೆಂಜೆ[ಹೆ]-
- 37 ಯ ಗಡಿಯಿಂದೆ ಬಡಗಲು ಬಾಚಣಬಾಸಿರಿಯ ಬ್ರಾಹ್ಮಣಿಗೆ ಬರೆದ ಬಾಳಂದೆ ಮೂಡಲು ಗೋವಿಂ-
- 38 ದಬಾಸಿರಿಯ ಗಡಿಯಿಂದೆ ತೆಂಕಲು ಯೊ ಚತುಸ್ಸೀಮೆಯಿಂದೊಳಗೆ ಬಿತ್ತೊಡು ಹಾನೆ ೨೦ ಅಲಿಂದೆ  
ತೆಂಕ-
- 39 ಕಡೆ [ಹೊ]ಳದೇವರ ಗಡಿಯಿಂದೆ ಪಡುವಲು ತುಂಗದೇವರ ಗಡಿಯಿಂದೆ ಮೂಡಲು ಯೊ ಗಡಿಯಿಂ-  
ದೊಳ-
- 40 ಗೆ ಬಿತ್ತೊಡು ಯೆರಡು ಗದೆವು ಕೂಡಿ ಹಾನೆ ೩೦ ಮತ್ತಂ ಹಂದೆಯಗಡಿಯ ಪಡುವ ಗದೆ ಹಾ ೪ ಮತ್ತಂ  
[ವಿ]-
- 41 [ಷ್ಣು]ಮಯ್ಯನ ಗಡಿಯಿಂದೆ ಪಡುವಲು ಮಾದಣಸೊಡನ ಗಡಿಯಿಂದೆ ಮೂಡಲು ಯೊ ಗಡಿಯಿಂದೊಳ-  
ಗೆ ಬಿ-
- 42 ತೊಡು ಗದ್ದೆ ೧ ಕಂ ಹಾ ೩೦ ಅ(೦)ನ್ನು ಬಗೆ ೪ ಕ್ಕು ಬಿತ್ತೊಡು ಮು ೨೧ ಯೊ ಬಾಳಗೆ ತೆಪು ಯೆಂಟು-  
ತಾರದೆ ಮೊ-
- 43 ದಲು ಯೊ ಬಾಳ[ಗೆ] ಗೇಣಿ ಅಕ್ಕಿ ಮು ೧೦ ಮತ್ತಂ ಮಣವೊರವೊಳಗೆ ವಿಷ್ಣು ಮಯ್ಯನ ಮಗ ವಾಸ್ತೇ-  
ವಮಯ್ಯ ಕೊ-
- 44 ಟ್ವ ಬಾಳನ ಚತುಸ್ಸೀಮೆಯ ವಿವರ ಮೂಡ ಬಯಲು ಮಾಲೆಯ [ತೊ]ಡಿನವೊಳಗೆ ಅ ಬಾಳಗಡಿ  
ಕುಡುಕೂರ ಗ-
- 45 ಡಿಯಿಂದೆ ಪಡುವಲು ಮತ್ತಂ ಕುಡುಕೂರ ಗಡಿಯಿಂದೆ ಬಡಗಲು ಸೇನಬೋವ ರಾಮನ ಗಡಿಯಿಂದೆ
- 46 ಮೂಡಲು ಶಿವಭಟ್ಟನ ಗಡಿಯಿಂದೆ ತೆಂಕಲು ಯಿಂತೀ ನಾಲ್ಕುಗಡಿಯಿಂವೊಳಗೆ ಬಿತ್ತೊಡು ನಾಳಂ-
- 47 ಡುಗದಲೂ ಹಾನೆ ೪೦ ಯೊ ಬಾಳಗೆ ತೆಪು ಮೂಟು ತಾರದೆ ಮೊದಲು ಮತ್ತಂ ಮಾಧವಸೇನಬೋವ ಕೊ-  
ಟ್ಟ ಬಾಳ-
- 48 ನ ಗಡಿಯ ವಿವರ ಶಿವಭಟ್ಟನ ಗಡಿಯಿಂದೆ ಪಡುವಲು ಮಹಾದೇವರ ಬಾಳ ಗಡಿಯಿಂದೆ ಬಡಗಲು ಹೆಗ್ಗ -
- 49 ಡೆ ಬಳಯ ಬೀರಣಸೆಟ್ಟಿಯ ಗಡಿಯಿಂದೆ ಮೂಡಲು ಹೆಗ್ಗಡೆಬಳಯ ಸಂಕರಸೆಟ್ಟಿಯ
- 50 ಗಡಿಯಿಂದೆ ತೆಂಕಲು ಯೊ ಚತುಸ್ಸೀಮೆಯಿಂದೊಳಗೆ ಬಿತ್ತೊಡು ಗದೆ ಮು ೨೦ಯೊ ಬಾಳಗೆ ಕ-
- 51 ಟುವೆಪು ಕಾಟೆ ಗೆ ೧ ವುಭಯಂ ಮು ೩ ಗದೆಗೆ ಗೇಣಿ ಮು ೧೧ ಮತ್ತಂ ಗುಂಡಿ[ಗ]ಡಿಯ ಬಯ-
- 52 ಲವೊಳಗೆ ಅ ಬಾಳ ಗಡಿಯ ವಿವರ ಮಾದಣಸೆಟ್ಟಿಯ ಗಡಿಯಿಂದೆ ಪಡುವಲು ಮತ್ತಂ ಮಾದಣ-
- 53 ಸೆಟ್ಟಿಯ ಗಡಿಯಿಂದೆ ಬಡಗಲು ಅಳಪೆಯ ಕಾರಂತನ ಗಡಿಯಿಂದೆ ಮೂಡಲು ಮತ್ತಂ ಮಾ-
- 54 ದಣಸೆಟ್ಟಿಯ ಗಡಿಯಿಂದೆ ತೆಂಕಲು ಯೊ ಚತುಸ್ಸೀಮೆಯಿಂದೊಳಗೆ ಬಿತ್ತೊಡು ಮು ೧ ಕೆ ಗೇಣಿ
- 55 ಅಕ್ಕಿ ಮು ೪ ಯಿ ಬಾಳಗೆ ತೆಪು ತಾರ ೪ ಯಿ ಅಕ್ಕಿಯವೊಳಗೆ ಸಂಕರಬಾಸಿರಿಗೆ ವೊಬ ಬ್ರಾಹ್ಮ-
- 56 ಣ [ವ್ರಂ]ಬ ಧ(೦)ಮ್ಯವೆ ಮಾಡಿದಕ್ಕೆ ಸಂಕುಸೆತಿಯ [ಬ]ಗೆಯಿಂದೆ ನಡವ ಅಕ್ಕಿ ಮುಡಿ ೧೦ ತ್ತು
- 57 ಮತ್ತಂ ನಾರಣಸೆಟ್ಟಿ ಧ(೦)ಮ್ಯಕ್ಕೆ ಮಾಡಿ ಬರಸಿದ ಬಾಳ ವಿವರ ಹರಸೆತಿಯ ಗಡಿಯಿಂದೆ ಪಡು-
- 58 ವಲು ತೆಂಕಲು ಹರ[ಷೆ]ತಿಯ ಗಡಿಯಿಂದೆ ಬಡಗಲು ಪಡುವಲು ಮತದ ಗಡಿಯ ಗಡಿಯಿಂದೆ-
- 59 ಂ ಮೂಡಲು ಬಡಗಲು ಸಂಕರಹೇರಳ ಗಡಿಯಿಂದೆ ತೆಂಕಲು ಯಿಂತೀ ಚತುಸ್ಸೀಮೆಯಿಂದೊ-
- 60 ಳಗೆ ಬಿತ್ತುವ ಬೆದೆಗಣಿಲು ಮು ೩೩ ಹಾನೆ ೩೦ ತ್ತು ಮತ್ತಂ ಅಲ್ಲಿಂದೆ ಬಡಗಲು ಅ ಬಾಳ  
ಚತು-

- 61 ಸೀಮೆಯ ವಿವರ ಮೂಡಲು ಹಲರ ಗಡಿಯಿಂದ ಪಡುವೆಲು ತೆಂಕಲು ಹಲರ ಗಡಿಯಿಂದ ಬ-
- 62 ಡಗಲು ಪಡುವೆಲು ಮನೆತಾಲು ಸಹವಾಗಿ ಹಲರ ಗಡಿಯಿಂದ ಮೂಡಲು ಬಡಗಲು
- 63 [ಹಲ]ರ ಗಡಿಯಿಂದ ತೆಂಕಲು ಯಿಂತೀ ಚತುಸ್ಸೀಮೆಯಿಂದೊಳಗುಳ ಗದೆಬಾ[ಳು] ಬಿತ್ತೂದು
- 64 ಬೆದೆಗಣಗಿಲು ಮುಡೆ ೧ [ದ]ಹನ ಹ ೧೦ ತ್ತು ಅಂತು ಬಿತ್ತೂದು ಮುಡೆ ೫ ದು ಯಿ ಬಾಳುಂಗೆ
- 65 ಗೇಣಿ ಅಕ್ಕಿ ಮೂಡೆ ಹ ೧೪ ಯಿ ಬಾಳುಂಗೆ ತೆಹಿನ ಮೂಡಲು ಕಾಟಿಯ ಹ-೧ ೫ ಯಿ ಅಯಿದು ಹ-
- 66 [ಣವ] ತೆತ್ತು ಮತದ ದ(೦)ಮ್ತುಕ್ಕೆ ಬಾಳುವುದು ಮತ್ತಂ ಮಾಡಣಸೂಡರ ಮನೆ ಮೂಡಲು ನಡವೆ ಹಾದಿ-
- 67 (ದಿ)ಯಿಂದ ಪಡುವೆಲು ತೆಂಕಲು ಗೋಜಿರಡಿಯ ಬಳಿಯವರ ಗಡಿಯಿಂದ ಬಡಗಲು ಪಡುವೆ-
- 68 ಲು ತುಂಗ ಶ್ರೀಪಾದಂಗಳ ಮಯ್ಯಕ್ಕಳ ಗಡಿಯಿಂದ ಮೂಡಲು ಬಡಗಲು ಪರಪಳ [ನಾ]ಯ-
- 69 . ರಿ ಹೊ[ಳ]ಸಂಣನ ಗಡಿಯಿಂದ ತೆಂಕಲು ಯಿಂತೀ ನಾಲ್ಕು ಗಡಿಯಿಂದೊಳಗೆ ಬಿತ್ತುವೆ ಬೆದೆಗಣ-
- 70 [ಗಿ]ಲು ನಾಘಂಡೆಗಡಲು ಮುಡೆ ಹ ೧೦ ತ್ತು ಅಲ್ಲಿ ವುಳಂಥಾ ಬೆಟು ತಿಟಿ ಮರ ಫಲ ಸುತ ಮಾ-
- 71 ದೆಂಣಸೂಡರು ಮಾಡಿದ ಧ(೦)ಮ್ತುಕ್ಕೆ ಅಕ್ಕಿ ಮೂಡೆ ೧ ಯಿ ಅಕ್ಕಿಯನೂ ಮತಕೆ (ನಡ) ನಡಸಿ ತಾನೂ ಸಂತಾನದ-
- 72 ವರು ಬಾಳುವರು [ಸಾ]ಲ ಮೂಲಕೆ ಕೂಡಸಲ್ಲದು ತಂದೆ ಬಡ್ಡಿಗ ಕೂಡಸಲ್ಲದು ಸಾಲವ [ಕೊ]ಡ- ಸಲ್ಲದು ಬ-
- 73 [ಯರ]ಲಿ ಬಂದ ಮೆಕಳಗೆ ಕೊಡುವುದು ಸೆಲದು ಬಾರಕೂರಮತದ ಪಾರಿಪತ್ಯವ ಕಂಡು ಪ[ರಿ]ಣಾಮಿಸಿ ಯಿ[ಣ]
- 74 ರು ಬಾಳ ತೀರ[ದೆ] ಯಿದ[ರೆ] ಮತದ ಧ(೦)ಮ್ತುಕ್ಕೆ ಹಾಯಿ[ಕ್ಕು]ವರು ಯಿ ಬಾಳಗೆ ತೆರ ಮೂಡಲು ಕಾಟಿಯ ನೊಂದು
- 75 ಹಣವನು ತೆರ ತೆರುವರು ಯಿ . . . ತೆಹ ತೆಹನ ಮದ . . . . .
- 76 . . . . . ಆರುವಾರದ ಬರದು ಕೊಟ್ಟು . [\*] ಆ ಅರ್ಥವನೂ ತ(೦)ಮ್ತು ಕಯಿಯಿಂದ ಕಿತ್ತು ಯಿ ಬಾಳು ಕಿಡಿಸಿ ಕೊ-
- 77 [ಟು] ಆಯಿವರು ಹಲರು . . . . . ಅವರು ಯಿ ಪಾಗಿಪತ್ಯವನು ಹಲರು ಕಂಡೆದಿಲ್ಲಾ- ಯೆಂದರೆ
- 78 . . . . . ಮಣಲೂರ ತಂತ್ರಾಳನ ನೊಪ್ಪು [||\*]

### No. 347.

(A.R. No. 154 of 1901).

ON A SLAB LYING NEAR THE HOUSE OF SUBBARAYABHATTA IN THE SAME VILLAGE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತೆಯೇ(೦) ನಮಃ || ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಬಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [\*] ತ್ರೈಲೋಕ್ಯನಗ-
- 2 ರಾರಂಭಮೂಲಸ್ತಂಭತಯ ಶಂಭವೇ || ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀಮಂಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ
- 3 ಶ್ರೀವೀರ ಹರಿಹರಮಹಾರಾಯನು ದೋರಸಮುದ್ರದ ನೆಲೆಬೀಡಿನೊಳ[ದು] ದುಷ್ಪ್ರವಿಗ್ರಹಶಿ-
- 4 ಪ್ಪ್ರತಿಪಾಲನಯ ಮಾಡಿ ಸುಖಸಂಕಥಾವಿನೋದದಿಂ ಯೇಕಚತ್ರದಿಂ ರಾಜ್ಯಮಂ
- 5 ಪ್ರತಿಪಾಲಿಸುತಂ ಯಿರಲು ತತ್ಪಾದಪದ್ಮೋಪಜೀವಿಗಳಪ್ಪ [ಶ್ರೀಮನ್ಮ]ಹಾಪ್ರಧಾನಿ ಶ್ರೀಮ-
- 6 ಲ್ಲಪ್ಪನೋಡೆಯರು ಬಾರಕೂರ ರಾಜಧಾನಿಯೊಳ್ದು ತುಳುಹೈವೆಕೊಂಕಣರಾಜ್ಯ-
- 7 ಂಗಳನು ಪ್ರತಿಪಾಲಿಸುತ್ತಂ[ದಿ]ನ ಶಕವರ್ಷ ೧೨೦೯[೯] ಸಂದೆ ೧೦ ನೆಯ ವರ್ತಮಾ-
- 8 ನ ಪ್ರಭವಸಂವತ್ಸರದ ಆಷಾಡ ಶು ೧ ಸೋಮವಾರದಲು ಚಾಳುಯಕ್ಕೇರಿಯ
- 9 ಆಯಿವರು ಸಮಸ್ತ ಹಲರು ಕೊಂಡಾಡುವಂಥಾ ಕೆಲ್ಲಂಗೆಯೆ ವಿನಾ-
- 10 ಯಕದೇವರ ಸಂನಿಧಿಯೆಲು ಆ ಕೆಯೆ ಮೂಡಣಕಡೆಯ-
- 11 ಲು ಬೆಟ್ಟಿಯ ಪರಶುರಾಮದೇವನಾಯಕರ ತಂಮಂದಿರು ಕಾಮ-
- 12 ದೇವನಾಯಕರು ಆಚಂದ್ರಾಕ್ಷ್ಯಸ್ಮಾಯಿಯಾಗಿ ಪ್ರತಿದಿವಸವೂ ಹ-
- 13 ನೆರಡು ಪ್ರಜೆ ಬ್ರಾಹ್ಮಣಭೋಜನಕ್ಕೊಂದು ಕಟ್ಟಿಸ್ತ ಮತದ ಚತುಸ್ಸೀ-
- 14 ಮೆಯ ವಿವರ ಮೂಡಲು ಬಿತ್ತುವೆ ಗದೆಯ ಬಗೆಯಿಂದ ಪಡುವೆಲು
- 15 ತೆಂಕಲು ಕೆಯೆ ಕಗ್ಗಲ್ಲ ಕಟಿಯ ಸೀಮೆಯಿಂದ ಬಡಗಲು ಪಡುವೆ-

- 16 ಉ ಕೆಣಿಯಿಂದಂ ಮೂಡಲು ಬಡಗಲು ಸಿರಂಗಿಸೆಟ್ಟಿಯೆ ಮೆತದಿಂ-  
 17 ದಂ ನಿರರು ಹರಿವೆ ತೋಡಿಂದಲು ತೆಂಕಲು ಅಂತು ಮೆತದ ಸೀಮೆಬಾಳ  
 18 ನ ವಿವರ ಯೆಡೆತೋಡಿಯೆಲು ದಾಳಯಾಡಿಯೊಳಗೆ ಆ ಬಾಳನ ಚೆತು-  
 19 ಸೀಮೆಯೆ ವಿವರ ಮೂಡಲು ಬೊಂಮುವೆದಹನ ಗಡಿಯೆ ಹೆದ್ದಾ ರಿಯಿ-  
 20 ದಂ ಪಡುವೆಲು ತೆಂಕಲು ನರಸಿಂಗನಂದ[ರಿ]ಯೆ ಬಾಳ ಗಡಿಯಿಂದಂ ಬ-  
 21 ಡಗಲು ಪಡುವೆಲು ಬರೆಯಬಳಯೆ ಗಡ್ಡಿಯಿಂದಂ ಮೂಡಲು ಬಡಗಲು  
 22 ಕುಬ್ಬಿಟ್ಟಿಯೆ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕಲು ಅಂತಿಷ್ಟೆಣಿಗಳೆ ಬಯಲು ಬೆತ್ತು-  
 23 ವ ನಾಗಂಡುಗದಲು ಮು ೨ ಮೆಕ್ಕಿ ಬಿತ್ತುವೆ ಮು ೬ ಅಂತು ಮು ೧೨ ಯಿ ಬಾಳ-  
 24 ಗೆ ಯಿಕ್ಕುವೆ ಗೇಣಿ ಆಕ್ಕಿ ಮು [೧]೬ ಯಿದಕ್ಕೆ ಕಟ್ಟುವೆಣು ಸೆಟ್ಟಿಹೆಗ್ಗೆಡೆಯೆ-  
 25 ರಿಗೆ [ಮು] ೪ ಮತ್ತಂ [ಹಾ]ಲುಕೋಲಲ್ಲಿ ಕೋಟಿಯೆ ಬಾಳು ಮೂಡಲು ಪುರು-  
 26 ಷಂಣಸೆಟಿಯೆ ಬಾಳ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವೆಲು ತೆಂಕಲು ಹೊಳೆಯಿಂ-  
 27 ದಂ ಬಡಗಲು ಪಡುವೆಲು ವಿಧ್ಯಾನಾಥದೇವೆಗಳ ಬಾಳ ಗಡಿಯಿಂದಂ ಮೂ-  
 28 ಡಲು ಬಡಗಲು ಪುರುಷಂಣಸೆಟಿಯೆ ಬಾಳ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕಲು  
 29 ಯಿಂತಿ ಚತುಸೀಮೆಯೊಳಗೆ ಬಯಲು ಬಿತ್ತುವೆ ನಾಗಂಡುಗದ ಮು ೫ ಆದಿ  
 30 ಬಡಗಣ ಮೆಕ್ಕಿ ಬಿ[ತ್ತು]ವೆ ನಾಗಂಡುಗದಲು ಮು ೨ ಅಂತು ಮು ೪ ಯಿ ಬಾಳಂ-  
 31 ಗೆ ಯಿಕ್ಕುವೆ ಆಕ್ಕಿ ಗೇಣಿ ನಾಗಂಡುಗದ ಮು ೪ ಯಿ ಬಾಳಂಗೆ ಮೆಗಲುವೆಗ್ಗೆಡೆ-  
 32 ಗೆ ಕಟ್ಟುವೆಣು ೪೪ ಕೈಪಾಡಿಯೆಲು ಮೂಡಲು ಹೊಳೆಯಿಂದಂ ಪಡುವೆಲು  
 33 ತೆಂಕಲು ದೇವಂಣಂಗಳ ಬಾಳ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು ಪಡುವೆಲು ಸಮುದ್ರ  
 34 ದಿಂದಂ ಮೂಡಲು ಬಡಗಲು ಕೋಟಿಯಂಣಸೇನಭೆವೆನ ಬಾಳ ಗಡಿಯಿಂದಂ  
 35 ತೆಂಕಲು ಯಿ ಚತುಸೀಮೆಯೊಳಗೆ[ಳ] ಬಯಲು ಬಿತ್ತುವೆ ನಾಗಂಡುಗದ ಮೂ  
 36 ೪ ಹಾನೆ ೪ ಯಿದಕ್ಕೆ ತೆಂಗಿನಮರನ ಗೇಣಿವೊಳಗಾಗಿ ದೇವಸ್ವೆವೆ ಕಳದು ಶುದ್ಧನಾಗಿ  
 37 ಬಹ [ಗೇ]ಣಿ ಆಕ್ಕಿ ಮು ೧೪ ಹಡುನೆಣಿಗಳೆ ಮೂಡಣ ಬಗೆಯಿಂದಲು ಬಿತ್ತು  
 38 ವೆ ಗಡಿಯಿಂದಲು ಬಿತ್ತುವೆ ಮು ೧೪ ಪಡುವೆಣ ಬಗೆ ಬಿತ್ತುವೆ ಮು ೬ ಯಿದೆ-  
 39 ಕೆ ನಾಕು ಗಡಿಯೊಳಗೆಳುಳ ಮೆತನು ಮನೆತಾಳು ಅಂತು ಬಗೆ ೨  
 40 ಕ್ಯಂ ಬಿತ್ತುವೆ ನಾಗಂಡುಗದ ಮು ೨೦ ಅದಕುಳ ಅಳವ[ಣ]ದಲು ಸಹ-  
 41 ವಾಗಿ ಯಿಕ್ಕುವೆ ಗೇಣಿ ಆಕೆ ಮೂ ೨೪ ಅಂತು ಮೂಲದೆ ಬಗೆಯಿಂ  
 42 ಸೀಮೆಯೆ ಕಳದು ಬಹ ಆಕೆ ಮೂ ೬೦ ವಿಧ್ಯಾನಾಥದೇವೆಗಳೆ ತಂದು  
 43 ಮೂಡಿದ ಕವಿಲೇಸ್ವರದ ಬಾಳನು ಗ ೪೦೦ ಕೆ ಅರುವಾರವೆ ನಿರಿಸಿ[ದೆ]  
 44 ಅಡ ಆದಿಯಾಗಿ ಬಹ ಆಕೆ ಮೂ ೬೦ ಯಿ ಬಾಳನ ಹೊಂನು ಬಂದಡೆ  
 45 ಯಿ ಧರ್ಮಕೆ ಹೊಸತ್ತಾಗಿ ಮೂಲದೆ ಬಾಳಂಗೆ ಸಲುಳುದು ಅಂತು  
 46 ಅ[ಕಿ]ಯೆ ಮು ೧೨೦ ಮೂಡೆಯಿಂದಲು ಪ್ರತಿದಿವಸೆ ಹಂನರಡು  
 47 ಪ್ರಜೆ ಬ್ರಾಹ್ಮರಿಗೆ ಭೋಜನಕೆ ನಡದುಬಹುದು [1\*] ಸ್ವದತ್ತಂ ಪರದತ್ತಂ ವಾ  
 48 [ಯೋ] ಹರೇತ ವಸುಂಧರಾಂ [1\*] ಷಷ್ಟಿವರ್ಷಸಹಸ್ರಾಣಿ ವಿಷ್ಣುಯಾಂ ಜಾಯತೇ ಕ್ರಿಮಿ[ಃ||\*]  
 ಸಾಮಾನ್ಯೋ-  
 49 ಯಂ ಧರ್ಮಸೇತಂ ನುಪಾಣಾಂ ಕಾಲೇ ಕಾಲೇ ಪಾಲನೀಯೋ ಭವದ್ಭಿಃ [1\*] ಸರ್ವಾನೇತಾನು  
 ಭಾವಿನ[ಃ\*] ಪಾ-  
 50 ಧಿವೇಂದ್ರಾಂ ಭೂಯೋ ಭೂಯೋ ಯಾಚತೇ ರಾಮಚಂದ್ರಾ[ಃ||\*]

## No. 348.

(A.R. No. 154-A of 1901).

ON A SLAB SET UP IN THE SITE OF A RUINED BASTI ON THE RIGHT SIDE OF THE ROAD  
 LEADING TO CHAULIKERI.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಿಯೇ(ಂ) ನಮಃ | ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚ ಂಬಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [1\*]ತ್ಯೈ-  
 2 ಲೋಕೈನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ [||\*] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ[||\*] ಜಯಾಭ್ಯುದಯ ಶಕವರುಷ

- 3 ಂಖಿಖಿ ನೆಯ ಸಾಧಾರಣಸಂವತ್ಸರದ ಪುಷ್ಯ [ಬ] ಂ [ರ] ಅ[ಧೋರ್]ದಯಪುಂಜ್ಯಕಾಲ[ದಲು]  
ಶ್ರೀಮನ್ಮಹಾ-
- 4 ರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ ದೇವರಾಯಮಹಾರಾಯರು ವಿಜಯನಗರಿಯ ರಾ-
- 5 ಜಧಾನಿಯಲ್ಲಿ ಸುಖಸಂಕಥಾವಿನೋದದಿಂ ಸಮಸ್ತರಾಜ್ಯಗಳನೂ ಸಕಲವರ್ಣಾಶ್ರಮಧರ್ಮಗಳನೂ  
ಪ್ರತಿ-
- 6 ಪಾಲಿಸುವ ಕಾಲದಲ್ಲು ಆ ಮಹಾರಾಯರೆ ನಿರೂಪದಿಂ ಮಹಾಪ್ರಧಾನ ಚಂಡಪ್ಪಗಳು ಬಾರಕೂರು  
ಮಹಾರಾಜ್ಯ-
- 7 ನನೂ ಪ್ರತಿಪಾಲಿಸುವ ಕಾಲದಲೂ ಆ ದೇವರಾಯಮಹಾರಾಯರು ಮಾಡಿದ ತ್ರತ್ರದ ಬ್ರಾಹ್ಮಣ ಭೋ-  
ಜನದ
- 8 ಕಟಳಗೆ ಬರಸಿದ ಧ(ಂ)ರ್ಮಶಾಸನದ ಕ್ರಮವಿಂತೆಂದರೆ ಬ್ರಾಹ್ಮಣಭೋಜನಕ್ಕೆ ಉಂಬ ಬ್ರಾಹ್ಮರ ಜ  
[ಂ] ಅಡಿಗೆ-
- 9 ಯ ಬ್ರಾಹ್ಮರ ಜ ೨ ಪರಿಚಾರಕ ಬ್ರಾಹ್ಮರ ಜ [೨] ಅಂತು ಬ್ರಾಹ್ಮರ ಜ ೨೫ ಕಂ ಪ್ರತಿ ಜ ೧ ಕಂ ವರುಷ  
೧ ಕಂ ಅ-
- 10 ಕೈ ನಾಡ[ಹಾನೆಯಲು] ಮು ೧ ಲೈಲು ಅಕ್ಕಿ ಮೂ ೨೫ [ದ]ಕ್ಕಂ ಕಾಟಿ ಗ ೨೫[ಕ್ಕೆ] ತುವ ಪ್ರತಿ ದಿ ೧  
ಕಂ ತೆ [೧] ಹಾಲು .
- 11 . . . . . ಪ್ರತಿ ದಿನ ೧ ಕಂ ವರಹ ೨[V] ಅ ಒಳಗೆ ಗ . . .  
. . . ಎಂಣೆ ಪ್ರತಿ ತಿಂ-
- 12 ಗಳು . . . . .
- 13 . . . . . , ದ್ವಾದಶಿ ೨ ಹುಂಣಮೆ ಅಮಾವಸೆ ೨ ಸಂಕ್ರಾಂತಿ ೧ ಅಂತು  
ದಿ ೫ ಕಂ ಹಂ-
- 14 . . . . . ವರುಷ ೧ ಕೆ ಹಾನೆ . ಕಂ [ಕಾ] ಗ ೨ ಬೆಲ್ಲ ಪ್ರತಿ ತಿಂ  
೧ ಕಂ ಅಚ್ಚು ೫೦ ಲೂ
- 15 . . . . . ಪ್ರತಿ ತಿಂ ೧ ಕ್ಕಂ ಹಾ ೨|| ಲೈ ವರುಷ ೧ ಕ್ಕಂ ಹಾ ೧ ಕ್ಕಂ ಕಾ  
16 ಗ [೨] . ಪಡೆ . . ಎಳೆಣೆ ತಿಂ [೧] ಕಂ ಹಾ [೧] ೨|| ಉ ತೆಂ ೨೦ ಕಂ ಕಾ ಗ ೧ ತುಪ್ಪ  
ತಿಂ ೧ ಕಂ ದಿ ೫ ಕ್ಕಂ ತೆಂ
- 17 ೨|| ಲೈ ವರುಷ ೧ ಕಂ ತೆಂ ೧ ಕಂ ಕಾ ಗ ೪|| ವಿಳಿಯಕ್ಕೆ ಅಡಕೆ[ಲೆ]ಗೆ ಕಾ ಗ [೧]|| ಅ(ಂ)ನ್ನು ಬ್ರಾ-  
(ಂ)ಹ್ಯೂಣ ಭೋ-
- 18 ಜನದ ಕಟ್ಟಳೆಗೆ ಕಾ ಗ ೨೦೦ ಹೊಂನು ಯಿ ಧರ್ಮದ ಅಕ್ಕಿಯನೂ ಎತ್ತಿ ಪಾರಿಪತ್ಯವೆ ಮಾಡುವ ಮಂ-  
ಗರ-
- 19 ಸರ ಮಗ ವಿರುಪಣನ ವೋನಿಸೆಟಿಗೆ ಕಾ ಗ ೨೦ ಹೊಂನು ಉಭಯಂ ಕಾ ಗ ೨೨೦ ಅಕ್ಷರದಲೂ
- 20 ಕಾಟಿ ಮೂನೂಮೂವತ್ತು ಹೊಂನಿಗೆ ರಾಯರೂ ಧಾರೆಯ ನೆಟದಿ ಬರಸಿ ಕೊಟ್ಟಿದು ಗದೆಬೆ . .  
. . ಟಿನರಾಯ-
- 21 ಸಪ್ರಮಾಣಿನ ಗ್ರಾಮಹರವರಿಗಳ ವಿವರ ಕುಡುಕೂರ ವ್ರೊತ್ತಿನ ಮೂಱೂರಗ್ರಾಮದೊಳಗಣ ಕೋಣನ  
ಅಧಿವಾ-
- 22 ಸ ೧ ಕ್ಕಂ [ಹ]ಳ ಕಾ ಗ ೧೦೨ ||೧|| ಉಪಚಾರ ಕಾ ಗ ೨೨೦||೧|| ಉಭಯಂ ಕಾ ಗ ೧೨೫ ವಿರುಪಣನೂ  
ಬಿತ್ತು-
- 23 ವೆ ಮೂಲದ ಕಂದಾಉರದ ಗ್ರಾಮ[ವ್ರೊ]ಳಗಣ ಭತ್ತ ಬಳಕೆಯ್ಯ ಕಂದಾಉರದ ಹಳ ವರಿಸೆಕ್ಕಂ ಮು  
೫೦
- 24 ಮಹಾಬಳದೇವರಸನ ಹರವರಿ ೧ ಕ್ಕಂ ಮೂ ೧೧೦ ಅ[ಯುವ್ಯೆ]ದ್ಯನ ಹರವರಿ ೧ ಕ್ಕಂ ಕುಳ ಮೂ ೨೦  
ನಿಯತ ವಿ-
- 25 ಶ್ಯ . ಮೂ ೨೦ ಉಭಯಂ ಮು ೫೦ ಅ(ಂ)ನ್ನು ಕಂದಾಉರದ ಒಳಗಣ ವಿರುಪ[ಣ]ನ ನಾಯರ  
ಮೂಲದ ಹ-
- 26 ರವರಿ [೧]ಕಂ ಆ ವಿರು[ಪೆ]ಣನೂ ಸಲಿಸುವ ಭತ್ತ ಬಳ ೪೦ ಉ [ಮು] ೨೧೦ ಕಂ ಅಕೆ ಮು ೧೧| ಕ್ಕಂ  
ಕಾ ಗ ೧೧ | ಬ್ರಹ್ಮರಗ್ರಾ-

- 27 ಮದೊಳಗಣ [ಅಂಗಿಯ] ಕೋಗಂಣನ ಬಾಳ ಹರವರಿಯಿಂ ವಿರುಪಂಣನೂ ಸಲಿಸುವೆ ಅಕ್ಕಿ ೧೦೦ ಉ ಮು  
 ೪೦ ಕ್ಯಂ [ಕಾ]-
- 28 ಬಿ . . . . . ಆ ಗ್ರಾಮದೊಳಗಣ [ಒಳ]ತೂರ ಹರವರಿ ೧ ಕಂ ಕುಳಮೇಲಾಯ ಗ ೧೦ ಬಿ .  
 ಕಾ ಗ ವಿ ವುಭಯಂ
- 29 . . . . . ಮು ೧೦ ಕಂ ಅಕ್ಕಿ ಮು ೨೬ ಕಂ ಕಾ ಗ ೨೬ ಉಭಯಂ . . . . .  
 ವರಿಯಿಂ ಕಾಟಿ
- 30 ಗ ೪ . . . . . ಹರವರಿಗಳು ಸಹ ಕಾ ಗ ೨೨ ಅಕ್ಷರದಲೂ ಕಾಟಿ ಮೂನೂಮೂವತ್ತು  
 ಹೊ(೦)ನ್ನು
- 31 ಗ್ರಾಮ ಹರವರಿಗಳ . . . . ನಿಧಿ ನಿಕ್ಷೇಪ ಜಲ ಪಾಷಾಣ ಅಕ್ಷೀಣಿ ಅಗಾಮಿ ಸಿದ್ಧ ಸಾಧ್ಯ  
 ಅಷ್ಟಭೋಗತೇಜಿ-
- 32 ಸ್ವಾ(೦)[ನ್ಯೂ] ಸಹವಾಗಿ ಅದೋದಯಪು(೦)ಣ್ಯಕಾಲದಲೂ ಸಹಿರ(೦)ಣ್ಯೋದಕದಾನಧಾ . . .  
 . . . . .
- 33 [ವ್ಯವ]ಮಾನ್ಯವಾಗಿ ಆಚಂದ್ರಾಕ್ಷ್ಯಸ್ಥಾಯಿಯಾಗಿ ದಾರಯ ನೆಹದು ಕೊಟ್ಟವಾಗಿ ಆ ಶ್ರೀನಾರಾಯಣ-  
 [ದೇ]ವರ . . .
- 34 . . . . . ಆಚಂದ್ರಾಕ್ಷ್ಯಸ್ಥಾಯಿಯಾಗಿ ನಡಸುತ ಬಹದೂ ಎಂದು ಬಾ-  
 ಡ . . . ಕೊಟ್ಟ
- 35 ಧರ್ಮ . . . . . ಕೊಟ್ಟ ಗ್ರಾಮಹರವರಿಗಳು . . . . ದ-  
 ಲೂ ಉಂಬ ಬ್ರಾಹ್ಮಣ
- 36 . . . . . ವಿರುಪಂಣನು ಯಿ<sup>1</sup>

**No. 349.**

(A.R. No. 154-B of 1901).

ON THE SAME SLAB.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ[೩ ] ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಬಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [1\*] ತ್ರೈ-
- 2 ಲೋಕೈನಗರಾರಂಭಮೂಲಸ್ತುಂಭಾಯ ಕಂಭವೇ [11\*] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [11\*] ಜಯಾಭ್ಯುದಯ ಶಕವರುಷ  
 ೧೨ [೦೧]ನ-
- 3 ಯ ವರ್ತಮಾನ ಪಾರ್ಥಿವ ಸಂವತ್ಸರದ ದ್ವಿತೀಯ ಆಷಾಡ ಸು ೧ ಸನಿನಾರದಲು ಶ್ರೀಮ(೦)[ನ್ಯೂಕಾ-  
 ರಾಜಾ]-
- 4 ಧಿರಾಜ ರಾಜಸರಮೇಶ್ವರ ಶ್ರೀನೀರಪ್ರತಾಪ ಬುಕ್ಕಮಹಾರಾಯರು ದೋರಸಮುದ್ರದ ನೆಲೆನೀ-
- 5 ಡಿನೊಳದ್ದು ದುಷ್ಪ್ರನಿಗ್ರಹ ಶಿಷ್ಯಪ್ರತಿಪಾಲನೆಯನೂ ಮಾಡಿ ಸುಖಸಂಕಥಾನಿನೋದದಿಂ ಯೇಕತ್ರ-
- 6 ತ್ರದಿಂ ರಾಜ್ಯವಂ ಪ್ರತಿಪಾಲಿಸುವಲ್ಲಿ ಬಾರಕೂರ ಹತ್ತುಕೇರಿಯ ಸ್ಥಾನಾಪತಿ ಚಿಕಂಣನು ಬಿ(೦)ನ್ನ-  
 ಹಂ
- 7 ಮಾಡಿದಲ್ಲಿ ಆ ಬುಕ್ಕಮಹಾರಾಯರ ನಿರೂಪದಿಂ ಶ್ರೀಮ(೦)ನ್ಯೂಕಾಪ್ರಧಾನಂ ಗೋವೆಯ ಬಾಚಂ-
- 8 ಣಗಳು ಬಾರಕೂರರಾಜ್ಯಕ್ಕೆ ಬಿಜಿಯಮಾಡಿ ಆ ಬಾರಕೂರ ಪಟ್ಟಣದ ನಖರಹಂಜಮಾನ ಮುಂ-
- 9 ತಾದ ಹತ್ತುಕೇರಿಯ ಹಲರ ಸೆಪಿತನದ ಆ(೦)ನ್ಯೂ ಮಾ(೦)ನ್ಯೂ ಸಮಯ ಸಂಕೇತವನೂ ಮಹಾಬಳದೇ-  
 ವಗ-
- 10 ಳು ಕೆಡಿಸಿದರಾಗಿ ಆ ಹತ್ತುಕೇರಿಯ ಹಲರಿಗೆ ಬುಕ್ಕಮಹಾರಾಯರು ಮಂಣ ಮಾ(೦)ನ್ಯೂ ಹೊಂ-
- 11 ನ ಜವಳಗಾಗಿ ಕೊಟ್ಟ ಹರವರಿಗೆ ಆ ಬಾಚಪ್ಪಗಳು ನಡಿಸಿಕೊಟ್ಟ ಶಿಲಾಶಾಸನದ ನರಹಾಡಿಗಾವಳಿಯ  
 ಚತುಸೀ-
- 12 ಮೆಯ ವಿವರ | ಪಡುವಲು ಅಂಣನಂದನನ ಮಕ್ಕಿಯ ಗಡಿಬಯಲು ಕೊಂಗನಗದ್ದೆಯ ಪಡುವ [ಚೋ]ಡಿ  
 ಆರಮ-
- 13 ನೆಯ ಹರವರಿಗೆಯಾಗಿದೆ ಗಡಿಯಕಳಿಂದ ನಾಡುಹಡಕನ ಗದೆಯಗಡಿ ಯಿ ಮೂಱು ಗಡಿಯಿಂದಂ ಮೂ-

<sup>1</sup> The remaining thirteen lines are entirely damaged.



- 14 ಡಲು ಬಡಗಲು ಕುಂಗಿಮೆಕ್ಕೆಯ ತಡಮೆಯ ಹೆದ್ದಾರಿಯ ಆಶ್ಯಧ್ವದ ಕಟಿ ನುಕಿಯ ಬೆಟಿನ ಎರ[ಡು]
- 15 ಕಳ ಗಡಿ ಆ(ಂ)ನ್ನು ಯಿ ಮೂಱು ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕಲು | ಮೂಡಲು ಬೆಂಣೆಯ ಭಂಡಾರಿಯ-
- 16 ವೆರಂಗಡಿಯ ಯಿ ಎರಡು ಗಡಿಯಿಂದಂ ಪಡುವಲು ತೆಂಕಲು ಜಂಪವೇವನ ಪರಶುರಾಮನ ಚಿ[ಕ್ರ]ಂಣ-
- 17 ನ ಕಲುಕಟಿಯ ಹೆ[ದ್ದಾ]ರಿ ಯಿ ನಾಲ್ಕು ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು ಪಡುವಲು ಹಿರಿಯ ಹೆದ್ದಾರಿಇಂ
- 18 ಮೂಡಲು ಯಿಂತ್ತೀ ಚತುಸ್ಸೀಮೆಯಿಂದೊಳಗುಳ ಹರವರಿಯಿಂದ ಹಂನ ಮಂಣ [ಮಾ](ಂ)ನ್ಯದ ಭತ್ತ
- 19 ಮೂಡೆ ಂಗಂ [ಹೊ]ಂನ ಜವಳಗೆ ಮೇಲಾ[ವ]ದ ಗ ಗಂ ಬಾರಕೂರ ಮೂಱು ಸ್ಥಾನಿಕ ಪರಿವಾರನಾರ-
- ಣದೇ-
- 20 ವರಿಗೆ ಪಾತ್ರಭೋಗಕೆ ಧಾರೆಯನು ಎಷದು ಮೆತವೇವಣವಸಂ ಬಿಟು ಕೊಟು ಕಂ . . . .
- 21 ರಕ್ಕೆ ವುತ್ತರಿಸಿ ಕೊಟ್ಟು ಮೂಱು ಕಾಟೆಗದ್ಯಾಣ ವೀಸ [ಬ]ಗೆಗೆಯ್ದು ಹರವರಿಯಿಂದ ಕೊಟ
- 22 ಭತ್ತ ಮೂಡೆ ಂಖ ಕ್ಯಂ ಆದ ಹೊಂನು ಗ ೧೩೩|| ಮೇಲಾಯದಿಂ ಗ ೪೩ ಉಭೆಯಿಂ ಹರ-
- 23 ವರಿಯಿಂ ಭತ್ತ ಮೂಡೆ ಆಯಿನೂಱುಯಿಪತ್ತಾಯಿದು ಮೇಲಾಯ[ದಿಂ] ತೊಂಭತ್ತಮೂ-
- 24 ಱು ಹೊಂನು ಪರಿವಾರಕ[ರಾದ] ದೇವಸ್ವಾಮಿಗೆ ಪಾತ್ರಭೋಗಕ್ಕೆ ಪಡಿ . . . . . ದ
- ಸುಂ[ಕವ]
- 25 ಮೇಲಾಯದಿಂ ಸುಂಕ . . . . ಡುವ ಕಾ ಗ ೧೫ಂ ನೂಱುಅಯಿವತು ಹೊಂನು ಯಿ
- 26 ಹರವರಿಯ ಒಳಗುಳ . . . . ಆಳ . . . . ಬಿಟ್ಟು ಕೊಟ್ಟು ನಿಧಿ ನಿಕ್ಷೇಪ ಜಲ ಪಾಪಾ-
- 27 ಣ ಯಕ್ಷೀ[ಣಿ\*] ಯಾಗಾಮಿ ಸಿದ್ಧ ಸಾಧ್ಯ . . . . ಗತೇಜ ಸ್ವಾ[ಮ್ಯ]ವಾಗಿ ಸರ್ವಸ್ವಾ(ಂ)-
- 28 ಮ್ಯವನು ನಾರಾಯಣದೇವರಿಗೆ . . . . ಮಕ್ಕಿ ಸಹ[ವಾದ] ಧರ್ಮ್ಯು ಆ-
- 29 ಚಂದ್ರಾಕೃತ್ಯಾಸ್ಥಾಯಿಯಾಗಿ ನಡವ . . . . . ಮೇ-
- 30 ಲಣ ಹೊಂನಿಗೆಳು ಆ ಬಾಚಪ್ಪಗಳು ನಡಿಸಿ ಕೊಟ್ಟು [ಶಿಲಾಶಾಸನಕ್ಕೆ ಬಾಚಪ್ಪಗಳ] ಸು-
- 31 ಹೆಸ್ತದ ಒಪ್ಪು ಬಾಚಪ[ಗ\*]ಳ ಬರಹ ಯಿ ಹರವರಿಯ . . . . . ಕ-
- 32 [ಂ]ಬರನಾರಾಯಣದೇವರಿಗೆ ನಡ[ವ] . . . . . ಪಾ . . . . .
- . . . . .
- 33 ದೇವರಿಗೆ [1\*] ದಾನಪಾಲನಯೋರ್ಮ್ಯದ್ಯೇ ದಾನಾ . . . . .
- 34 ಮವಾಪ್ಪೋತಿ ಪಾಲನಾದಚ್ಯುತಂ [ಪದಂ] . . . . .
- 35 ಂಕ್ಯಣ ವಿತಾನಿ ಬಲಾದಪಹರ . . . . ಸ್ಪಷ್ಟಿರ್ವೇ . . . . ವಿಷ್ಣಯಾ-
- 36 ಂ [ಜಾ]ಯತೇ ಕ್ರಮಿ || . . . . .
- 37 ಮ್ಯವನು ಪಾಲಿಸುತ್ತಿರಲಾಗಿ . . . . ದೇವರು . . . ಮಂಗಳ ಮಹಾಶ್ರೀ ಶ್ರೀ

**No. 350.**

(A.R. No. 154-C of 1901).

IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ [1\*] ನಮಸ್ತುಂಗಶಿಶ್ವಂ ಬಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [1\*]ತ್ರ-
- 2 ಯಿಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ [||] ಸ್ಯೆಸ್ತಿಶ್ರೀ [||\*]ಜಯಾಭ್ಯುದ-
- 3 ಯ ಕಕವರುಷ ೧೩೩[೧] ನೆಯ ವರ್ತ್ತಮಾನ [ಪ್ರಮಾದಿ] ಸಂವತ್ಸರದಿ ಶ್ರಾವಣ ಶು ೧ ಶು
- 4 ಶ್ರೀಮಃ(ಂ)ನ್ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ ಹರಿಹರಮಹಾ-
- 5 ರಾಯರು ದೋರಸಮುದ್ರದ ನೆಲೆಬಿಡಿ ನೊಳದ್ದು ದುಷ್ಯನಿಗ್ರಹ ಶಿಷ್ಯಪ್ರತಿಪಾಲನಯ-
- 6 ನೂ ಮಾಡಿ ಸುಖಸಂಕಥಾನಿನೋದದಿಂ ಏಕಭತ್ತದಿಂದ ರ. ಜ್ಯವಂ ಪ್ರತಿಪಾತ ಸುತಂ ವಿ-
- 7 ರಲು ತತ್ಪಾದಪದ್ಮೋಪಜೀವಿತರವ್ವ ಶ್ರೀಮಃ(ಂ)ನ್ಮಹಾಪ್ರಧಾನ ನಾಗರಸನೋಡಿಯರು ಆ
- 8 ಹರಿಹರಮಹಾರಾಯರ ನಿರೂಪದಿಂದ ಬಾರಕೂರು ರಾಜಧಾನಿಯೊಳದ್ದು ಪ್ರತಿಪಾಲಿ-
- 9 ಸುತಿದ್ಧಿಲ್ಲಿ ಆ ನಾಗರಸನೋಡಿಯರು ಬಾರಕೂರ ಹತ್ತು ಕೇರಿಯ ಹದಿನೂಱು ಸುಂದಿ ಸೆಟೆಕಾಱರು ಏ-
- 10 ಳನೂಱು ಎಪ್ಪತ್ತು ಯೆಳಮೆವೊಳಗಾದವರೂ ಹಂಜಮಾನದ ಹಲರು [ಸಾಗುವ]ಳಗೆಯ
- 11 ಕೊಳಹರು ಮೂಡಿಲ ನಿಡುಂಬುರರು ಅಱುವತ್ತು ಬಲ್ಲಾಳುಗಳು ನಾಲ್ಕು [ಗ್ರಾಮ] ನಾಲ್ಕು
- 12 ನಾಡು ನಾ[ಡ]ರು ನಾಯಕರು ನೊಳಗಾವ ಸಮಸ್ತ ಕಟ್ಟಳೆಯವರಿಗೆ ಮಾ(ಂ)ನ್ಯವಾ[ಗಿ] ಕೊಟ್ಟು ಹ-

- 13 ರವರಿಗೆ ಬರದು ನಟ್ಟು ಶಿಲಾಶಾಸನದ ಕ್ರಮವೆಂತೆಂದರೆ ಮಂಗಳಪ್ಪದೇಣಾಯಕರು ಬಿಟ್ಟು . . . .
- 14 ರಾಜಕಾರಿಯ ಮುದಿ . . . . . ಳ ಆಳದು ಮಕಿ . . . . .  
ಯಾಗಿ . . . . .
- 15 ಯಿಂ ಬಾರಕೂರ ಹತ್ತುಕೇರಿಯ . . . . . ಚ-
- 16 ಟ್ವರಗದೆ . . . . . ಗಡಿ-
- 17 . . . . . ನಡವಂಥಾಗಿ . . . . .
- 18 ರ ಹರವರಿ . . . . . ಮೇಲಾಯ ಗದ್ಯಾಣ . . . . .
- 19 . . . . . ಮೂಡೆ . . . . . ಹರವರಿ ಹಳ ಅಕ್ಕಿ . . . . . ನಾಗಂಡುಗದೆ  
ಮೂಡೆ ೧ ಕಂ . . . . .
- 20 . . . . . ನಾಗಂಡುಗ ಅಕ್ಕಿ . . . . . ಮೂಡೆ ೫೦೦ ಅಕ್ಷರದಲು ಐನೂರು  
. . . . .
- 21 . . . . . ನಾಯಕರಿಗೆ ಕೊಟು . . . . . ಸರ್ವಮಾ(೦)ನ್ಯ . . . . .
- 22 . . . . . ತೆಂಕಲು . . . . .
- 23 . . . . . ಮೂಡಲು ಯಿಂತಿ ಚ-
- 24 ತುಸ್ಸಿಮೆವೊಳಗುಳ ಬಯಲು ಬಿತ್ತುವ ಬೆದೆಗಣಿಲು ಬಯಲಿಂದಂ . . . . . ಬ-  
ಯಲೊ . . . . .
- 25 . . . . . ಕೊಟ್ಟಿಮಡಿಯ . . . . .
- 26 . . . . . ಸಿಂಹಂಣನ ಗಡಿಯಿಂದಂ ಮೂಡಲು
- 27 ಬಡಗಲು ಸೋವಂಣ . . . . . ವಿನಾಯಕವೇವರ ಗಡಿಯಿ-
- 28 ದಂ ತೆಂಕಲು ಯಿಂತಿ [ಚತುಸ್ಸಿ]ಮೆವೊಳಗುಳ ಬಯಲು ಬಿತ್ತುವ ಬೆದೆಗಾಳು ಮೂಡೆ [೩]೦  
ಮನಣವಿ-
- 29 ನ ಚತುಸ್ಸಿಮೆ ಮೂಡಲು ಸಿಂಹಂಣಂಗಳ ಗಡಿಯಿಂ ಪಡುವಲು ತೆಂಕಲು ಕುಪಾರದೇವರ ದೇವಸ್ವಿ-
- 30 ದಿಂದಂ ಬಡಗಲು ಪಡುವಲು ಸೋಮಯಿದೇವರ ದೇವಸ್ವದಿಂದಂ ಜೋಳಯೆರ ಬಾಳ ಗಡಿಯಿಂದಂ ಮೂ-
- 31 ಡಲು ಬಡಗಲು ಜೋಳಯೆರ ಬಾಳ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕಲು ಯಿಂತಿ ಚತುಸ್ಸಿಮೆವೊಳಗುಳ ಮ-
- 32 ಕ್ಕಿ ಮೆಕ್ಕೆ ಬಿತ್ತುವ ಬೆದೆಗಾಳು ಮೂಡೆ ೫೦ ಮತ್ತಂ ಸೂಳಮೆಕಿ ಹತ್ತು ಮೂಡೆ [ತ]ಳತೊನಸೆಯ  
ಹರವೆ-
- 33 ರಿಯ ಚತುಸ್ಸಿಮೆ ಮೂಡಲು ಹರಿವ ಹಳ್ಳದಿಂದ [ಬೊ]ಡುವಂ ಬಳಯ ಭೀರಂಣ ಮೆಲ[ಕ]ಟಕ ಹೊಲೆ-  
ಯನ
- 34 ಬಳಯ ದೇವೆನಂ ಮೂಲಿಯ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವಲು ತೆಂಕಲು ಹೆಗ್ಗಡೆಯ ಬಳಯ ಮಾಬ-
- 35 ಲಸೇನಬೋವನ ಬಾಳ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು ಪಡುವಲು ಮಾರಂಪಹೆಗ್ಗಡೆಯ ಗಡಿಯಿಂದಂ ಮೂ-
- 36 ಡಲು ಬಡ[ಗ\*]ಲು ಹೊಳೆಯಿಂದಂ ತೆಂಕಲು ಯಿಂತಿ ಚತುಸ್ಸಿಮೆವೊಳಗುಳ ಬಯಲು ಮೆಕ್ಕೆ ಮೆ-  
ಕ್ಕೆ ಸ-
- 37 ಹಿತ ಬಿತ್ತುವ ಬೆದೆಗಾಳು ನಾಗಂಡುಗದೆ ಮೂ ೬೦ ಯಿ ಎರಡು ಹರವರಿಗೆ [ವು]ಳಂಥಾ ಹೊಲ[ನೆ]-
- 38 ಳ್ಲನು ಆಳು ಹೊಳೆ ಸೀಮೆ ಸಾ(೦)ವ್ಯೂ ಚತುಸ್ಸಿಮೆ ಒಳಗುಳ ಮೆಕ್ಕೆ ಮ[ರ] ನಿಕ್ಕಿ ನಿಡಿಲು ನಿಧಿ  
ನಿ-
- 39 ಕ್ಷೇಪ ಜಲ ಪಾಪಾಣ ಯಶ್ವೇ[ಣಿ\*] ಯಾಗಾಮಿನಿ ಸಿದ್ಧ ಸಾಧ್ಯ ಯೇನುಳಂಥಾದನೂ ಆಚಂದ್ರಾ-
- 40 ಕ್ಕುಸಾಠಿಯಿಯಾಗಿ ಕೊಟ್ಟು ನಾಗರಸುಡೆಯರು ತುಳುರಾಜ್ಯದವೊ[ಳು ಮೇ]ರೆ ಕಟ್ಟಳೆಯ-
- 41 . . . . . ಬಾಹನು ಪ್ರತಿಷ್ಠೆಯ ಮಾಡಿ ಶ್ರೀನಾರಾಯ[ಯ\*]ಣದೇವರ ಸಂನಿಧಿಯಲಿ ಬರದು ನಟ್ಟು ಶಿ-
- 42 ಲಾಶಾಸನ [1\*] ಯಿ ಹರವರಿಗೆ ಸರ್ವಮಾ(೦)ನ್ಯ ಯಿಂತವ್ವುದಕ್ಕೆ ನಾಗರಸರ ಬರಹ | ಯೊ ಹರವೆ-
- 43 [ರಿಯಿಂ]ದ ಬಾರಕೂರ ಹತ್ತುಕೇರಿಯ ನಖರ ಹಂಜಮಾನದ . . . . . ಸಮಸ್ತ-
- 44 ಹಲರೂ ಸಮಸ್ತ ಕಟ್ಟಳೆಯವರೂ ಶ್ರೀನಾರಾಯಣದೇವ . . . . . ಕೆ ಆಚಂದ್ರಾ-
- 45 ಕ್ಕುಸಾಠಿಯಿಯಾಗಿ ನ[ಡವುದು] ಇ ಧರ್ಮ . . . . .

- 46 , ವರು [ಯಿ] . . . . . ವಾರಾಣಾಸಿಯಲಿ ಸಾವಿರ ಕವಿಲೆಯನೂ ಕೊಂದೆ-  
ವರು ಶ್ರೀ-  
47 . . . . . ಧರಾಂ ಪಷ್ಚಿಮ್ಯವ್ಯಗುಪಸಹಸ್ರಾಣಿ ವಿಷ್ವಯಾಂ ಜಾ-  
48 . . . . . ದಾನಪಾಲನಯೋರ್ಮಧ್ಯೇ ದಾನಾ[ಚ್ಛ್ರೇ]ಯೋನುಪಾ-  
49 [ಲನಂ] . . . . .  
50 ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ

**No. 351.**

(A.R. No. 154-D of 1901).

ON ANOTHER SLAB IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಕಾರತಯೇ ನಮಃ[ಃ\*] || ನಮಸ್ಕೃತ್ಯುಂ ಬಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [1\*] ತ್ರಯಿ-  
2 ಲೋಕ್ಯನಗರಾರಂಭಮುಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ || ಆಗ್ನ್ಯಾಯಸ್ಯ ನುಪಾಲಮವುಳವಿಲಸದ್ರತ್ನಾ-  
3 ವಳಲಾಲಿತಾ [1\*] ಯ[ಸ್ಯೇ][ಂ\*]ಮ[ತ್ಯ]ಲತಾಯಶೋತಿವಮಲಂ ಮುಳುಳು ದಧಾತಿಶ್ವರಃ[1\*]  
ವಾಣೀ ಯಸ್ಯ ಗುಣಾವಳಂ  
4 ಗಣಯತುಂ ಧತ್ತೇಕ್ಷಮಾಲಾಂ ಕರೇ | ಸೂಯಂ ರಾಜತಿ ಭೂತಳೇ ಹರಿಹರೋ ರಾಜಾಧಿರಾಜಾಗ್ರ-  
ಣೀ[ಃ\*] ||  
5 ರಾಜಾ ಹರಿಹರೋ ಭಾತಿ ರಿಪುರಾಜಭಯಂಕರ[ಃ\*] | ಶರಣಾಗತಭೂಪಾಲಕುಲಾನಾಮಭಯಂ-  
ಕರ[ಃ\*] ||  
6 ತಸ್ಯಾಗ್ನಾಪಾಲಕಃ[ಃ ಶ್ರೀಮಾನ್ ಮಲ್ಲಪಕ್ಷಿತಿಪಾಲಕಃ[ಃ\*] | ರಾಮವದ್ರಾಜತೇ ಲೋ[ಕ]ಲಾಲನೀ-  
ಯಯ[ಶಾ] ಭುವಿ [||]  
7 ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀಮನ್ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀನೀಲಹರಿಹರಮಹಾರಾಯರು ದೋರ-  
8 ಸಮುದ್ರದ ನೆಲೆಬೀಡಿನೊಳದ್ದು ದುಷ್ಪ್ರಸಿಗ್ರಹಸಿಷ್ಪ್ರಪ್ರತಿಪಾಲನೆಯ ಮಾಡಿ ಸುಖಸಂಕಥಾವಿನೋದದಿಂ  
9 ಯೇಕತ್ಯತ್ರದಿಂ ರಾಜ್ಯವಂ ಪ್ರತಿಪಾಲಿಸುತ್ತಂವಿರಲು ತತ್ಪಾದಪದ್ಮೋಪಹೀನಿಗಳು ಶ್ರೀಮನುಮಹಾಪ್ರ-  
10 ಧಾನಂ ಮಲ್ಲಪ್ಪವೊಡೆಯರು ಬಾರಕೂರರಾಜಧಾನಿಯಲು ಯಿದ್ದು ತುಳು ಹಯಿನೆ ಕೊಂ-  
11 ಕಣ ರಾಜ್ಯಗಳನು ಪ್ರತಿಪಾ[ಲಿಸು]ತಂ ಯಿದ್ದಂದಿನ ಕಕ[ವರು]ಷ ೧೨೦೮ ನೆ ಯ ಕ್ಷಯಸಂವ-  
12 ತ್ರದ ವಾಘು ಶು ೧ ವಡವಾರದಲು . . . . . ದಾಳುವ ಅಧಿಕಾ-  
13 ರಿಯ ಅಳಯ ಪಾಂಡ್ಯಪ [ಸೇನಾಪ]ತಿ ಮಾಡಿದ ಧ(ಂ)ಮ್ಯು . . . . . ವಹ  
ನಾ-  
14 ರಣವೇವ . . . . . ವರುಷ ೧ ಕ್ಯಂ  
15 ಅಕ್ಕಿ ನಾಡಹಾನೆ [೩೫೦] ಕ್ಯಂ ಪ್ರತಿ ಮೂ[ಡೆ] ೧ ಕ್ಯಂ ಅಕ್ಕಿ ನಾಡಹಾನೆ ೪೦ ಲೆಕ್ಕದಲು ಅಕ್ಕಿ ಮೂ-  
16 ಡೆ ಕಂ [ಆದೆ ಬಡ್ಡಿ ಹಾ ೩] ೫ ಮರಿಯಾದೆಯಲು ಭತ್ತ ಮೂಡೆ ೨ || ಆ ಭತ್ತವನೂ ಅ ದೇವರಿಗೆ  
17 ತಕದೆ [ಕಡೆ] ಸಾಲ ಭತ್ತ ಮೂಡೆ ೧ || ಉಭಯಂ ಭತ್ತ ಬ ೪೦ ಲೆಕ್ಕದೆ ಮೂಡೆ . . . . .  
ಭತ್ತ ನಡವ  
18 ಬಾಳನ ವಿ[ವರ ಅಧಿ]ಕಾರಿ ತಂನ ಮೂ . . ಉನ ಹಾದಿಯಲು . . . . .  
ತೆ-  
19 ಂಕ ಬಯ[ಲ] ಕೊಳಗದೆ ತೋಟ . . [ಬಾ]ಳಯ ಗದೆ ಕಲ್ಲ ಗದೆ ಬಡಗಣ [ಮ]ಕ್ಕಿಯ ಗದೆ-  
20 ಗಳು . . . . . ಅಧಿಕಾರಿಯ ಬಾಳ ಮೇಲೆ . . ಸೀಮೆಯ ಬಯಲ . . . . .  
. . ನಾಗಂ-  
21 ಡುಗದೆ . . . . . [ಕಂ]ಡಿಕದೆ ಮೂಡಹಾದಿಯನೇಳ . . . . .  
. . ಗಳ  
22 ಅಯಿಮೆ [ಗಳ] ಸಹ ಮೇಲೆ ಭತ್ತ ಮೂಡೆ ೧ ಉಡುಪಿಳಾತ್ರಾತ್ರದ . . . . . ಳ ವೊ-  
23 ಳಗಾದ ಮ[ಕ್ಕಿ] ಬಾಳ ಮೇಲೆ ಭತ್ತ ಮೂಡೆ ೨ ಮಲ್ಲದೇವಗಳ . ರ ಪೂಜಿಗೆ [ವೊ]ವ್ಯದ ದ(ಂ)-  
ಮೂ-

- 24 ದಾಯದೆ [ಲಧಿಕಾ]ರಿ ದಾನವಾಗಿ ಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ ಧಾರೆಯ ನೆಲದು ಕೊಟ್ಟು ಬಾಳು ತೆ-  
 25 ಂಕಬಯಲಲು ಬೋಗಿಯಗದ್ದೆ [ಯಿ]ಂದಲು ಪಡುವ ಉಡುಪಿನ ದೇವ[ಸ್ವ]ದಿಂ ಮೂಡಲು  
 26 ಬಿತ್ತುವ ಮೂಡೆ . [ಮೂ]ಡಬಯಲು ಮೇಲಣ ನಾಗನಗದ್ದೆ ಹಾಳ ಸರಿತ ಬಿತ್ತುವ ಮೂ-  
 27 ಡೆ [೫] ಅ ತೋಟ [ಬಯ]ಲಲು ಬಾ[ಳನ] ಗಡಿಂದ ಪಡುವ ಅಸರಿತದ ತಂಕಲು ಉಳ ಹಾಳವೊ-  
 28 ಳಗಾದ ಬಾಳ ಮೇಲಣ . . . . . ಕೊಟ್ಟು ಮೂಡೆ ೨ ಅ(೦)ನ್ನು ಭೆತ್ತ ಮುಡೆ ೨೪ ನೂ  
 ಕಂಚಿನ ಹಾ-  
 29 ನಿ ೧೦ ಕೈ ನಾಡಹಾಸೆ [೫] ಅ[ಲಕ್ಕದ] ಕಾನಿಯಲು ಪ್ರತಿವರುಷದಲೂ ನಡಸಿಬಹರು ಆ ಕಟ್ಟಿ[ದಂ]-  
 30 [ಥ] ವಾನಿನಲು ಆ[ವ]ಟ್ಟಿಗಯ ನಿರ ತಹೂದಕ್ಕೆ ವಿ[ಲ]ಪ್ಪನ ಮೂಲದ ಬಾಳು [ಆ ಕ]ಟ್ಟಿದ  
 ಮೂವಿ-  
 31 ನ ಹೆದಾರಿಯಿಂದ ತಂಕಣ ಮೆಕ್ಕೆ ಆ ವಿತಪ್ಪುಗಳು ಮಾಡಿಸಿದ ಹೊಸತೋಟದ ಕಟ್ಟಿಯೆ  
 32 ಮೇಲೆ ಪ್ರತಿವರುಷ ೧ ಕೈ ಭತ್ತಹಾನಿಯ ಲೆಕ್ಕ ಮೂಡೆ ೨ || ಯನೂ ನಡಸಿಬಹರು  
 33 ಕೆಲ್ಲಂಗೆಯಲು . . . ತೋಟದ ಹಿಂದಣ ಬ್ರಹ್ಮಪುರಿಯ ಮನೆ ೧೦ ಕಂ ಪ್ರತಿಮನೆ-  
 34 ಗೆ ೧ ಕಂ ಪ್ರತಿವರುಷ ೧ ಕೈ . . . . . ೧೦ ರೊಕ್ಕ ಕಾಟೆಗೆ ೧ ಲೆಕ್ಕದ ಭತ್ತ  
 ಮೂ ೨೪ ರೊಕ್ಕ  
 35 ಕಾಟೆಗೆ ೧೦ ಹೊನ್ನನೂ . . . . . ವೆಟ್ಟಿಗೆ ಆ ದುಟ್ಟನ ಹಳೆಯ ಖಂಡಿಕದ ಬಾ-  
 36 ಹ್ಯರ ಮೇಲೆಗೆ ೧೦ ಅಧಿಕಾರಿಯ ಮೂಲದ ಬಾಳನ ಮೇಲೆ ನಡಸುವ ಭತ್ತ ಮೂಡೆ ೨೪ ಯಿ-  
 37 ಪ್ಪು ಧ(೦)ಮ್ಯವನೂ ಪೂರ್ವ ಸಿಲಾಶಾಸನ ಪ್ರಮಾಣಿನ ಉಡುಪಿನ ದೇವಸ್ವದ ಬಾಳನೂ ಅಧಿಕಾರಿ  
 ನಾಯ-  
 38 ರು ಮೂಲವಾಗಿ ಬ[೦\*]ದು ಆ ದೇವರಿಗೆ ನಡಸುವ ಭತ್ತ ಹತ್ತಕೆ ಹದಿನಾಳರ ನಾಡಹಾನಿಯಲು ಬ ೪೦೦  
 39 ಕೈ ಭತ್ತ ಮೂಡೆ ೫೦ ನಾಗೇಶ್ವರದೇವರ ದೇವಸ್ವದ ಬಾಳನೂ ಅಧಿಕಾರಿ ಬಿತ್ತಿಸಿ ಆ ದೇವರಿಗೆ ಪುಜಾ  
 [ರಿ] ಸೆ-  
 40 [ಹಿ]ತ ನಡವ ಭತ್ತ ಹತ್ತಕೆ ೧೬ ಲೆಕ ಬ ೪೦ ಅ ಲೆಕ ಮೂ ೬[೫] ಆ ದೇವಸ್ವದ ಬೋಗಿಯ ಗದೆಯ  
 ನೂ ಮೆ-  
 41 [ಲ್ಲಿ]ದೇವಗಳ ವಿತಪಗ[ಳು] ನಾಯರು ಮೂಲವಾಗಿ ಬಿತ್ತಿ ಭತ್ತಹಾ ೪೦ ಲೈ ಮೂಡೆ ೯ ಉಭಯಂ ನಾ-  
 42 ಗೇಶ್ವರಕ್ಕೆ ಭತ್ತ ಮೂಡೆ ೨೪ ಯಿಷ್ಟು ಧ(೦)ಮ್ಯವನೂ ಬಾರಕೂರ ಅಧಿಕಾರಿಯ ಸಂತಾನಸಂತಾನ  
 43 ಉಳಂನಬರ ಅಚಂದ್ರಾಕ್ಷ್ಯಸ್ತಾಯಿಯಾಗಿ ನಡಸಿಬಹರು ಅದಿಟ್ಟನಹಳಗೆ ನೆರನಾಡು  
 44 ಪರನಾಡು ಅರಸು ಅನುಸರಿಯಿಂದ ಅದಂಥಾ ಭಾ[ಧ]ಯನೂ ಬಾರಕೂರ ಹತ್ತು ಕೆರಿ-  
 45 ಯೆ ಹಲರೂ ಅರಸೂ ಆ ಬಾಧೆಯನು ಪರಿಹಾರಿಸಿ ಆ ಧ(೦)ಮ್ಯವ ಪಾಲಿಸುವರು (ಯಿ)  
 46 ಯಿ ಧ(೦)ಮ್ಯಕ್ಕೆ ಅಳುಪಿದವರು ವಾರಣಾಸಿಯಲು [ಗೋ]ವನೂ ಬ್ರಾಹ್ಮರನೂ ವಧಿಸಿದ ದೋಷದ-  
 47 ಲು ಹೋಹರು || ಸಾಮಾನ್ಯೋಯಂ ಧ(೦)ಮ್ಯಸೇತುಂ ಸುಪಾಣಾ[೦\*] ಕಾಲೇ ಕಾಲೇ ಪಾಲ-  
 ನೀಯೋ ಭವತ್[ಭಿಃ\*]  
 48 ಸರ್ವಾರ್ಯ(೦)ನೇತಾವ್ ಭಾವಿನ ಪ್ಪಾರ್ಥಿವೇಂದ್ರಾನ್ ಭೂಯೋ ಭೂಯೋ ಯಾಚತೇ ರಾಮಚಂದ್ರ[ಃ\*] |  
 ಶ್ರೀನಾರಸಿಂಹ |  
 49 ಯಿ ಶಿಲಾಶಾಸನಕ್ಕೆ ಶ್ರೀಮಲ್ಲಪ್ಪ ವೊ-  
 50 ಡೆಯರ ವೊಪ ಮಲ್ಲಪ್ಪನ ಬರಹ[\*\*] ಮಂ-  
 51 [ಗಳ] ಮಹಾಶ್ರೀ [\*\*]

## No. 352.

(A.R. No. 155 of 1901).

ON A SLAB SET UP IN THE SOMANATHESVARA TEMPLE AT MANIGARAKERI NEAR BARAKUR,  
 SAME TALUK AND DISTRICT.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಸತವಿ(೦) ನಮ[ಃ] || ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಬಿ-
- 2 ಕ್ಷಂದ್ರಚಾಮರಚಾರವೇ[\*\*] ತ್ರೈಲೋಕ್ಯನಗರಾರಂಭ(೦)ಮೂಲಸ್ಥ[ಂಭಾ]-
- 3 ಯೆ ಸಂಭವೇ || ಸ್ವಸ್ತಿಶ್ರೀ[\*\*] ಜಯಾಭ್ಯುದಯ ಶಕವರುಷ ೧೩೦೧ ನೆಯ
- 4 ವರ್ತಮಾನ ಕಾಳಯುಕ್ತಾಕ್ಷಿ ಸಂವತ್ಸರದ ಮಾಗ್ಗಸಿರ ಸು [೧] ಸೋಮವಾ-

- 5 ರದಂದು ಶ್ರೀಮೇಘಮಹಾವಂಶೋದ್ಭವೋದಯವಿಭಾಜಿತ ಭಾಷೆಗತ-
- 6 ಪುನರಾಯರಗಂಡ ಶ್ರೀನೀಲಬುಕ್ಕಂಣ್ಣವೊಡೆಯರ ಕುನಾರ ಶ್ರೀಮ-
- 7 ತು ರಾಜಾಧಿರಾಜ ರಾಜರಮೇಸ್ವರ ಶ್ರೀನೀಲ ಹರಿಯಪ್ಪವೊಡೆಯ-
- 8 ರ ವಿಜಯರಾಜ್ಯಾಭ್ಯುದಯದಲ್ಲು ಶ್ರೀಮೇಘಮಹಾವಂಶೋದಯ ಬೊಂವರಸ-
- 9 ವೊಡೆಯರು ಬಾರಕುರರಾಜ್ಯವ ನಾಳಾವಲ್ಲಿ ಮಣಿಗಾರಕೇರಿಯ-
- 10 ವೊಳಗಣ ಸೋಮಾದೇವರಲ್ಲಿ ಕವಿಸೆಟ್ಟಿಯ ರಾಮಂಣ್ಣು ಸೆಟ್ಟಿಯ
- 11 ಹೆಂಡತ್ತಿ ನಾಗವೆ ರುದ್ರಪುಜೆಗೆ ಬ್ರಾಹ್ಮಣ ಭೋಜನಕ್ಕೆ ಮೂವ-
- 12 ರಿಂಗ ನಾಗವೆ ದೇವರಿಂಗ ಕೊಟ್ಟು ಗ [೨೦ ಕ್ಕೆ] ಕೊಂಡು [ಕಬೂರಲ್ಲಿ ದೇವ]-
- 13 ರೀ ಮೂಲದಿ ಬಾಳ ಒಳಗೆ ಪ್ರತಿದಿನ ೧ ಕ್ಕೆ ಕಂಚ್ಚಿನ ಅಕ್ಕಿ ಹಾ ೧|| ಮೇ-
- 14 ಲುಬೀಯಕ್ಕೆ ಣ [೨] ತೋ[ಬಾ]ರದೊಳಗೆ ತೋ . ತುಪ್ಪ ಮೇಲೋಗರ [೩] ಮೊಸರು
- 15 ವೀಳೆಯ ಇಷ್ಟನು ನಡಸುವರು ತೊಳೆಯನಾಲಗೆ ಕೊಟ್ಟು ಗ ೪ ಕಾರ್ತಿ[ಕ\*]ನಾಸದ-
- 16 ಳ್ಲಿ ಪ್ರತಿದಿನ ೧ ಕ್ಕೆ ದೀಪೋತ್ರವ[ಹಂ]ನಬ್ಬದ ತುಪ್ಪದೊಳಿಗೆ ಹುಣವೆಯ
- 17 ದಿನ ಪಂಚಾಮೃತ ಉಪಾರಸಿಖರದ ದೀಪಿ[ಗ] ಇ ಧರ್ಮಕ್ಕೆ ನಾಗವೆ ಕೊಟ್ಟು ಗ ೧೫ ೪-
- 18 [ಂತು] ಗ ೪೦ ವನೂ ಕೊಂಡು ಇ ಬಾಳಂದಲ್ಲಿ ಮಣಿಗಾಣಕೇರಿಯ ೨ ಸೆಟ್ಟಿಕಾಣರೂ ಸಮ-
- 19 ಸ್ತ ಹಲರೂ ದೇವರ ಶ್ರೀಕಾರಿಯನ ನಡುವಾತನು[1\*] ಇ ಧರ್ಮವ ನಡಸುವರು
- 20 ದೇವ[ರ] ಅಮೃತಸಡಿ ನಡವ[ದ] ಇ ಧರ್ಮ ನಡಲುದು ಆ ನಾಗವೆ [ಕೊ]ಟ್ಟುದು ತಾ-
- 21 ಂಬದ [ಚ]ಕುಕಲು ೧ ಸುಟ್ಟುಗ ೧ ಕುಡಿಇವ ತಂಬುಗೆ ೧ ದೇವರಿಂಗ[ಪ]ಣತೆ
- 22 ೧ ಇಷ್ಟನೂ ಮಾಡಿ ಕೊಟ್ಟಳು ಇವನು ಕಣಿವೆಯನು ದೇವ[ರೇ] ಮಾಡಿಸುವ-
- 23 ರು[1\*]ಯ ಧ[ರ್ಮ]ಕ್ಕೆ ಅವನೊಬ್ಬ ಅಳುವಿದರೆ ವಾರಣಾಸಿಯ[ಲ್ಲಿ] (೧)-
- 24 ೧,೦೦೦ ಕವಿಯ ವದ್ದಿದ ದೋಶದಲ್ಲಿ ಹೋದರು ಬ್ರಾಹ್ಮಣರ
- 25 ೧,೦೦೦ ಪ್ರಜೆಯ ವದ್ದಿದ ದೋಶದಲ್ಲಿ ಹೋದರು || ಸ್ವದತ್ತಾಂ ಪರ-
- 26 ದತ್ತಾಂ ನಾ ಯೋ [ಹರೇತು] ವಸುಂಧರ [೧೦] ಶಷ್ಟಿವ್ಯಯಶ ಸಹಸ್ರಾಣಿ ವಿ-
- 27 ಪ್ಪಾಯಾಂ ಜಾಯತೇ ಕ್ರಿಸಿಃ [11\*] [ನಾಗವೆ ದೇವಿಯ]ರ ಒಪ್ಪು ಶ್ರೀ [11\*]

### No. 353.

(A.R. No. 156 of 1901).

ON ANOTHER SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ(೦) ನಮ[ಃ] [11\*] ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಬಿಚಂದ್ರಚಾವರಚಾ-
- 2 ರವೇ [1\*] ತ್ರೈಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ(ಠ) [11\*] ಸ್ವಸ್ತು ಶ್ರೀ[ ]ಯಾ-
- 3 ಭ್ಯುದಯ ಶಕವರಾಷ ೧೨೧೦ ವರ್ತಮಾನ ಸುಕ್ಲಸಂವತ್ಸರದ ಕುಂಭವಾಸ
- 4 ೨೨ ನೆಯ ಗುರುವಾರದಂದು ರಾಜಾಧಿರಾಜ ಪರಮೇಶ್ವರ ಅರಿರಾಯವಿಭಾಜಿತ ಭಾಷೆ-
- 5 ಗತಪುನರಾಯರಗಂಡ ಉತ್ತರ ದಕ್ಷಿಣ ಪಶ್ಚಿಮ ಸಮುದ್ರಾಧಿಪತಿ ಶ್ರೀನೀಲಹರಿಹರ-
- 6 ಮಹಾರಾಯರ ನಿರೂಪದಿ ಮಲ್ಲಪ್ಪವೊಡೆಯರು ಬಾರಕೂರರಾಜ್ಯವ ಪ್ರತಿಪಾಲನೆಯ
- 7 ಮಾಡುವ ಕಾಲದಲ್ಲಿ ಮಣಿಗಾಣಕೇರಿಯೊಳಗೆ ಸೋಮೈಯದೇವರ ಸಂನಿಧಿಯಲು ದೇವರ
- 8 ಆರೋಗಣೆಯ ಸಮಿಯಕ್ಕೆ ದೋರಾಜರ ಬಳಿಯ ಕಂಕಣಿತಿ[ಯ] ಮಕ್ಕಳು ಬೆಂಮಂಣಸೆಟ್ಟಿ
- 9 ಬೆಂಮಂಣಸೆಟ್ಟಿಯ ತಂ[ಮ] ಮಾಡಸೆಟ್ಟಿಯೂ ರುದ್ರ ಪೂಜೆಗೆ ಬ್ರಾಹ್ಮಣಭೋಜನಕ್ಕೆ
- 10 ಜ ೪ ಕಂ ಕೊಟ್ಟಂಥಾ ಬಾಳನ ವಿನರ ಹಾರುಂಜಿಯೊಳಗೆ ತಾಳು ಬದ್ದ ಬ್ರಹ್ಮದಾಯದ ಮೂ-
- 11 ಲದೆ ಬಾಳು ಮೂಡಲು ಕೊಳಗದ್ದ ಯಿಂದಂ ಪಡುವಲು ತೆಂಕಲು ಅಡೆಯಿತ್ತಿಯವರ
- 12 ಬಾಳು ಬಡಗಲು ಪಡುವಲು ಉಪ್ಪಾರವೂಲನಿಂ ಮೂಡಲು ಬಡಗಲು ಕಸೂರಿಯ
- 13 ಹರವರಿಯಿಂ ತೆಂಕಲು ಯಿ(೦)ನೀ ಚಾತುಸ್ಪ್ರಿಯೊಳಗುಳ್ಳಂಥಾ ಬೆಟ್ಟು ಮೆಕ್ಕೆ ಬಿತ್ತುವ ಬೆ-
- 14 ದೆಗಣಗಿಲು ನಾಘಂಡುಗದಲು ಮು ೨೪ ಕಂ ನಡಸುವ ಗೇಣಿ ಕಾಲಕಾಲಕ್ಕೆ ನಾಘಂಡುಗ-
- 15 ದಲು ಭತ್ತ ಮು ೧೦೦ ಮತ್ತಂ ಮೂಡಲು ಮೇಕಂಟನ ಮನೆಯಿಂದಂ ಮೂಡಲು ಬಯ-
- 16 ಲ [ಮಾ]ವಿನಗದ್ದ ೧ ಕ್ಕಂ ಬಿತ್ತುವ ಬೆದೆಗಣಗಿಲು ನಾಘಂಡುಗದಲು ಮು ೨ ಕಂ ನಡಸುವ

- 17 ಗೇಣಿ ಭಿತ್ತಿ ನಾಫಂಡುಗಡಲು ಮು ೧೫ ಯ(೦)ನಿ ಚತುಸ್ಪೀಮೆಯೊಳಗುಳ್ಳಂಥಾ ಮು-  
 18 ರ ಫಲ ಹಲಸು ಮೂಲು ತೆಂಗು ನಿಧಿ ನಿಕ್ಷೇಪ ಜಲ ಪಾಷಾಣ ಒಳಗಾಗಿ ಯೇನುಳ್ಳಂಥಾದು  
 19 ಯಿ ಧರ್ಮಕ್ಕೆ ನಡದುಬಹುದು [\*] ಮತ್ತಂ ಶಿವರಾತ್ರಿಯ ತಳುಹಿನದೀನಗೆ ಎಂಣೆ ಹಾ-  
 20 [ಡ ೩] ಯಿ ರುದ್ರಪೂಜೆ ಶಿವರಾತ್ರಿಯ ಧರ್ಮವನು ಬೆಂಮುಣಸೆಟ್ಟಿ ಬೆಂಮುಣ-  
 21 ಸೆಟ್ಟಿಯ ಸಂತಾನದವರು ನಡಸಿಬಹರು [\*] ಯಿ ಧರ್ಮದ ಅರಯಿಕೆ ಮಣಿಗಾಣ-  
 22 ಕೇರಿಯ ಮೂವರು ಸೆಟ್ಟಿಕಾಣರು ನೂಟಿಯವತ್ತು ಯೆಳಮೆಯೊಳಗಾ-  
 23 ದೆ ಸಮಸ್ತ ಹಲರು ಚಂದ್ರಾಕ್ಷ್ಯಸ್ಥಾಯಿಯಾಗಿ ಪಾಲಿಸಿಬಹರು || ಶ್ಲೋಕ |  
 24 ದಾಂಪತಿಯನೆಯೊಮ್ಮೆ ದಾನಾತ್ಮೆಯೊಮ್ಮೆ ಧರ್ಮವನು [\*] ದಾನಾತ್ಮೆಯೊಮ್ಮೆ ಮನವೊಮ್ಮೆ-  
 25 ತಿ ಪಾಲನಾದಚ್ಯುತಂ ಪದಂ | ಸ್ವದತ್ತಂ ಪರದತ್ತಂ ವಾ ಯೋ ಹರೇ-  
 26 ಚ ವಸುಂಧರಾ[\*] ಪಷ್ಚಿಮ್ಯವಸುಂಧರಾ ವಿಷ್ವಾಮಾನಿ ಜಾಯತೇ  
 27 ಕ್ರಿಮಿ[\*] || ಮಂಗಳ ಮಹಾಶಿವ ಶಿವ ಶಿವ ಶಿವ ಶಿವ

### No. 354.

(A.R. No. 157 of 1901).

ON THE THIRD SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಸ್ವಸ್ತಿ [\*] ಶಿವಮತ್ತಾಂಡ್ಯಚಕ್ರವರ್ತಿ ಅರಿರಾಯ [ಬಸವ] ಸಂಖರ-  
 2 [ದೇ]ವರ ಸೋಯಿದೇವಾಳ್ವೇಂದ್ರದೇವರಸರ ವಿಜಯರಾಜೇಂದ್ರದೇವ-  
 3 ಮುತ್ತರೇಂದ್ರರಾಜಭಿವ್ರಿದ್ಧಿಪ್ರವರ್ಧಮಾನ ಮಾಚಂದ್ರಾಕ್ಷ್ಯತಾ-  
 4 ರಾಂಬರಂ ಸಲುತ್ತಮಿದ್ಧ ಶಕವರುಷ ೧೦೨೨ ನೆಯ  
 5 ರಾಕ್ಷಸಸಂವತ್ಸರದ ಮಾರ್ಗಸಿರ ಸುದ್ಧ ೧೨ [ವ್ರಿ]ಶ್ಚಿ ಕವಾ-  
 6 ಸ ೧೨ ಸೋಮವಾರದಂದು ಬಾರಕಂ [ನೂ]ಪುರದ [ರ]ಮನೆಯ ಲು-  
 7 [ನ್ನತ] ಶಿಂಹಾಸನಾರೂ [ಫ]ರಾಗಿ ವೋಡ್ಡೋಲಗಂಗೊಟ್ಟಿದ್ದಾರಪ್ರವದೊಳು  
 8 . . ವಾಳ್ವರ ಬಳಿಯ ಬಂಕಿದೇವರಸರು ಸಾಮಂತಪ್ರಧಾನ-  
 9 ರೂ . . ಪುರು [ಪ]ರೂ ಎರಡುಕೋಲ ಬಳಿಯುಂ ಬಾಹ-  
 10 ತ್ತರನಿಯೋಗಿಗಳೂ ಮುಂತಾಗಿ ಬಂಕಿ ಸೇನಬೋವರ [ಅ]ಂಣ್ಣ [ದಾತ]ಹೆ-  
 11 ಗ್ಗಡೆಯರಿಗೆ ಅಯಿದೊರವೊಳಗಣ ಆ [ತೋ]ಡೆಯ ಬಾಳಿಗೆ ನ-  
 12 ಡಸಿಹ ಕಟ್ಟುತಡೆಯ ಹತ್ತು ಹೊನ್ನನೂ ಮಣಿಗಾಣಕೇರಿಯ  
 13 ಸೋಮನಾಥಾದೇವರಿಗೆ [ಮ್ಯಾಪ್ಪಾ]ನಕ್ಕಿಯ ನೈವೇದ್ಯ ವೊಂದು ನಂದಾ-  
 14 ಬೆಳಕನೂ ನಡಸುವಂತಾಗಿ ಆ [ರು]ಶಿನ ಹೊನ್ನನೂ ಸೋಯಿದೇವರ-  
 15 ಸರು ಧಾರಾಪೂರ್ಬಕವಾಗಿ ಬಹುದುಕೊಟ್ಟರು [\*] ಆ ಬಾಳಿಗೆ ತೆಣೆ  
 16 ಮನಿಲ ಅಪ್ಪಿ [ಫ]ಸುವ ಅಪ್ಪಣೆ ಸಲ್ವ ಅರ್ಪನ ಮಾನಿಸ್ಯರು ಹೆ [೦] ಗಸ [ರು]  
 17 ಬೀಡು ದೇವಶ್ಯ [ವಾ]ಗಿ ಆ ಸೋಮನಥದೇವರ ಮನುಷ್ಯರೇ ನೋಡಿ ಆ  
 18 [ಧ\*] ಮ್ಯವ ನಡಸುವರು [\*] ಅಯಿದೊರು ಮುಂತಾಗಿ ಒಡೆಯರು  
 19 ಮಾಡಿದ ಧರ್ಮ [\*] ಯಿ [ಧ\*] ಮ್ಯವ [ವ] ನಾರಾನು ಅಳಿದವರಿಗೆ ವಾಪಾಣಾಸಿ-  
 20 ಯೆಲ್ಲ ಸಹಸ್ರ ಕವಿಲೆಯ ವ(೦)ಧಸಿದ ದೋಣ [\*] ಸ್ವದತ್ತಂ  
 21 ಪರದತ್ತಂ ವಾ ಯೋ ಹರೇತ ವಸುಂಧರಾ [೦ |\*] ಪಷ್ಚಿಮ್ಯವರಿ-  
 22 ಪಸಹಸ್ರಾಣಿ ವಿಷ್ವಾಮಾನಿ ಜಾಯತೇ ಕ್ರಿಮಿ [೩] || . .  
 23 . . . .

### No. 355.

(A.R. No. 158 of 1901).

ON THE FOURTH SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 . . . . ಚಂದ್ರಚಾಮರಚಾ-  
 2 ರವೇ [\*] ತ್ರೈಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಕಂಭವೇ [\*] ಸ್ವಸ್ತಿ ಶಿವ [||\*] [ಜ]-

- 3 ಯಾಭ್ಯುದಯ ಶಕವರ್ಷ ೧೨೯೨ ಸಂದು ನಾಲ್ಕು[ನೆ]ಯ ವರ್ತಮಾನ ಖರಸಂವತ್ಸರ  
4 ಬೇಸಗೆಯ ತಿಂಗಳು ಮೊದಲಾಗಿ ಶ್ರೀಮನ್ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ-  
5 [ರ ಶ್ರೀ]ವೀರಪ್ರತಾಪ ಪೌಂಡರವರಾಯ ಮಹಾರಾಯರು ವಿಜಯನಗರಿಯ ಸಂಕಾ-  
6 ಸನಷ್ಟರಾಗಿ ಸಕಲವರ್ನಾಶ್ರಮಧ(೦)ರ್ಮಗಳ ಪ್ರತಿಪಾಲಿಸುತ್ತಿಹ ಕಾಲದಲ್ಲು  
7 ಆ ರಾಯರ ಅಜ್ಜಾಧಾಕರಮಾಪ್ಪ ಶ್ರೀಮನ್ಮಹಾಪ್ರಧಾನ ಸಿಂಗರಸ[ದಂಣಾ]ಯ-  
8 ಕೊಡೆಯರ ನಿರೂಪದಿಂ ವಿತ್ತರಸೇವೆಯೆಂದು ಬಾರಕೂರ ತುಳುರಾಜ್ಯವನು ಪ್ರ  
9 ತಿಪಾಲಿಸುತ್ತಿಹ ಕಾಲದಲು ಬಾರಕೂರ ಮಣಿಗಾಣಕೇರಿಯೆಗಳಣ ಸೋಮನಾಥವೇ-  
10 ವರ ಸಂನಿಧಿಯಲ್ಲೂ ತಾನನೆಯ ಹೆದಕೆಬಿಳಿಯ ಬೆಂಮಣ ಭಾರತನ ಉಳಿಯ ಹ[ರ]ಯ-  
11 [ಪ]ಸೆಟ್ಟಿಗೆ ಹೆಗಡೆ ಆಳಯ ಕೋಟೆ[ಟ]ಯಪ್ಪೆಟ್ಟಿ ಬಿಡಾರುವಾರವಾಗಿ ಬಿಟ್ಟು ಬಾಳು ಹಂ[ದೊ]-  
12 . ಡಿಯವೊಳಗೆ ತಾ ಬದ್ಧ ಬ್ರ(೦)ಹೃದಾಯದ ಮೂಲದ ಬಾಳು ಅ ಬಾಳ ಚತುಸ್ಪೀ-  
13 ಮೆಯ ವಿವರ ಮೂಡಲು ಕೇಚಣ ವುಂಗುರುಪಳಯ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವಲು [ಸಾ]-  
14 . . ವಾಯ್ಯರ ಗಡಿಯಿಂದ ಬಡಗಲು ಪಡು[ವಲು] ಕೋಟಿಯಪ್ಪೆಟ್ಟಿ ತೂ . .  
15 ಗಡಿಯಿಂದಂ ಮೂಡಲು ಬಡಗಲು ಗಣಪಣಸೆಟ್ಟಿಯ ಗಡಿಯಿಂದ [ತೆ]ಂಕಲು  
16 ಯಂತೀ ಚತುಸ್ಪೀಮೆಯೊಳಗುಳ ಹಾನೆಯ[ಡಿ]ಯ ಬಾಳು ಬಿತ್ತುವ ಬೆದಗಣಗಿಲು  
17 ನಾಘೆಂಡುಗದಲು ಮು ೧ ಯೆಂಟು ಮುಡೆ ಗದ್ದೆ ಕೆಚೆಸೆವಾಗಿ ಬಿಡಾರುವಾರವಾ-  
18 ಗಿ ಬಿಟ್ಟು ಕಡಂಕೊಂಡ ಹ . ಗ ೧೫ ಯಿ ಬಾಳುಂಗೆ ತೆಣು ಕೇಶವನಾಥವುಂಗು-  
19 ರುಪಳಯ ಹೆಧಿ ಮು ೨|| ನಾರಣವುಂಗುರುಪಳಯ ಹೆಧಿ ಮು ೧ | ತೆಣು ಕ-  
20 ಳಚೆ ನಾಘೆಂಡುಗದಲು ಅಕ್ಕಿ ಮು ೧೦ ಯಿ ಅಕ್ಕಿಯನೂ ಸೋಮನಾಥ ಆಮಾ-  
21 [ನಾಸೆ] ಪು(೦)ಣ್ಯಕಾಲದಲು ಶ್ರೀಸೋಮನಾಥವೇವರ ಮೊಸರೋಗರದ ನೈವೇ-  
22 ದ್ಯಕ್ಕೆ ದಾನಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ ಹರಿಯಪ್ಪೆಟ್ಟಿಯೆ [ಅ]ಪ್ಪು ಕೊಟ್ಟನು [೧\*]  
23 ಯೊ ಬಾಳುಗೆ ಆರ್ತ್ಯ ಬಂದರು ಪ್ರಿತ್ತಿ ಬಂದರು ಸೋಮನಾಥವೇವರಿಗೆಂದು  
24 ವೊಡಂಬಟ್ಟಿ[ವೆಂದು] | ಕೊಟ್ಟ ಧ(೦)ವ್ಯೂಶಾಸನ [೧\*] ಯೊ ಬಾಳ ಮೂಲಿಯ  
25 ವೊಪ್ಪು | ದಾನಪಾಲನಯೋರ್ಮಧ್ಯೇ ದಾನಾತ್ರೆಯೋನುಪಾಲನಂ [೧\*] ದಾ-  
26 ನಾ[ತೆ] ಸ್ವರ್ಗಮವಾಪ್ಪೋತಿ ಪಾಲನಾದಚ್ಯುತಂ ಪದಂ || ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ

## No. 356.

(A.R. No. 159 of 1901).

ON THE FIFTH SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ [೧\*] ನಿರ್ವಿಘ್ನೇ ಮಸ್ತು [೧\*] ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಬಿಚಂದ್ರಚಾಮರ-  
ಚಾರವೇ [೧\*] ತ್ರಯ-  
2 ಲೋಕೈನಗರಾರಂಭ(೦)ಮೂಲಸ್ತಂಭಾಯ ಕಂಭನೇ(ತೆ) [೧\*] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [೧\*] ಜಯಾಭ್ಯುದಯ ಶಕವರಷ  
೧೨೯೨-  
3 ೫ ನೆಯ ವರ್ತಮಾನ ಶ್ರೀಮುಖಸಂವತ್ಸರದ ಬೇಸಗೆಯತಿಂಗಳು ಮೊದಲಾಗಿ ರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇ-  
4 [ಸ್ವ]ರ ಚತುಸ್ಪಮುದ್ರಾಧಿಪತಿ ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ ಹರಿಹರಮಹಾರಾಯರ [ನಿರೂ]ಪದಿಂ ಶಂಕರವೇ-  
ವೊಡೆ-  
5 ಯರು ಬಾರಕೂರರಾಜ್ಯವನ ಪ್ರತಿಪಾಲನೆಯ ಮಾಡುವ ಕಾಲದಲ್ಲು ಮಣಿಗಾಣಕೇರಿಯವೊಳಗಣ  
ಸೋ-  
6 ಮನಾಥವೇವರ ಸಂನಿಧಿಯಲು ವಿಜಯನಾಯಕರ ಮಗ ಕೇಶವನಾಯಕರು ಅಮಾವಾಸೆ [ದ್ವಾದ]-  
ಶೆಯ ಧ(೦)ವ್ಯೂ-  
7 ಕೈ ಕೊಟ್ಟು ಬಾಳುನ ವಿವರ ಅ[ಯಿ]ರಡಿಯವೊಳಗಣ ದಂಡೆಬಿಟ್ಟಿನಲು ತಾಳು ಬದ್ಧ ಬ್ರಹ್ಮದಾಯದ  
ಮೂಲ-  
8 ದ ಬಾ[ಳ]ನ ಚತುಸ್ಪೀಮೆಯ ವಿವರ ಕಡಸಾಲಗದ್ದೆ ಮೂಡಲೂ ಕೇಶವನಾಥವನ ಗಡಿಯಿಂದಂ ಪಡು-  
ವಲು

- 9 ತೆಂಕಲು ಮೂಡಳಗಿನ ವಾಸುದೇವನ ಗಡಿಯಿಂದ ಬಡಗಲು ಪಡುವಲು . . ಯಿಂದಂ ಮೂಡ-  
ಲು
- 10 ಬಡಗಲು ವಿಷ್ಣುನಾವುದನ ಮಕ್ಕಳ ಗಡಿಯಿಂದ ತೆಂಕಲು ಯಿ(ಂ)ನ್ನೀ ಚತು[ಸ್ಸೀ]ಮೆಯವೊಳ-  
ಗುಳ್ಳ ಗೆ-
- 11 ದ್ವಿಂ ಕ್ಯಂ ಬಿತ್ತುವ ಬೆದೆಗಣಗಿಲು ಹಾನೆ ಂ ಅಜ್ಜಿನತಾ[ಜೆ]ನ ವೊಳಗಣ ಗದ್ದೆ ಯಿ ಚತುಸ್ಸೀ-  
ಮೆಯ
- 12 [ವಿ]ವರ ನೂಡಲು ವೊರಾಳ ಗೋವಿಂದಕಾರಂತನ ಗಡಿಯಿಂದ ಪಡುವಲು ತೆಂಕಲು ಗಂಕ [ತ] . .  
ಗಡಿಯಿ-
- 13 ದಂ ಬಡಗಲು ಪಡುವಲು ವಿಷ್ಣುನಾವುದನ ಮಕ್ಕಳ [ಗ]ಡಿಯಿಂದ ಮೂಡಲು [ಬಡಗಲು] ಹಂಡನ  
ನಾ-
- 14 ರಣ ಕಾರಂತನ [ಗ]ಡಿಯಿಂದ ತೆಂಕಲು ಯಿ(ಂ)ನ್ನೀ ಚತುಸ್ಸೀಮೆಯ ವೊಳಗುಳ್ಳ ಗದ್ದೆ [ಂ ಕ್ಯಂ]  
ಬಿತ್ತುವ ಹಾನೆ
- 15 ಂ ಉಭಯಂ ಗದ್ದೆ ವಿ ಕಂ ಬಿತ್ತುವ ಹಾನೆ ಂ ಹಿರಿಯ ಗದ್ದೆಗೆ [ಕ]ಡಸಾಲಕೆಯೆ ನಿರರು  
ಹೊಲಕ್ಕೆ ಬಂದದು
- 16 ಯೆರಡು ಗದ್ದೆಗೆ ತುನ್ನಿಟ್ಟಿಯೆ ಕೆಯೆ ನಿರರು ಕೂಲಕೆ ಬಂದದು ಯಿ ಬಾಳಂಗೆ ತೆವು ತೆವು  
ಹಾನೆಂ .
- 17 ಯಿ ಬಾಳನೂ ಕ್ರಿಷ್ಣ ಅಲಸೆಯ ಮಗ ವಾಸುದೇವ ಅಲ[ಸಿ]ಗೆ ನಾಯರು ಮೂಲವಾಗಿ ಕೊಟ್ಟರು  
ವಾಸುದೇ-
- 18 ವೆ ಅಲಸೆ ತೆವು ದೇವಸ್ವೆ ಆಕರ ಆನ್ಯಾಯ ಹಡಿಕೆ ಕೂಡಕೆ ಬೆಡು[ಗು]ಳು ನುಂತಾಗಿ ಎಲ್ಲವನೂ  
ತೆ-
- 19 ತ್ತು ಮೂನಗೇಡು ಬರಗೇಡಿಲ್ಲದೆ ಹ . . [ನೆ] ವರವೆಯಕ್ಕಿಯಾಗಿ ಪ್ರತಿವರುಶಂ ಕ್ಯಂ ನಡ  
ಸುವ ಆಕ್ಕಿನಾಗ-
- 20 ಂಡುಗದಲು ಮೂಡೆ ಅಪನೂ ತಂದು ಹಾಯಿಕುಳೆನು ಹೊ[ಅ]ಕೂಲಿ ಆಪು [ಎರೆಯ] ಅನಾಯ ಕಾ-
- 21 ಯಲಾಪದೆ ಯಿ[ಷ್ಯಕ್ಕೆ] ಹೋದ ಮಂಣಂಗೆ ಬಿಟ್ಟು ಬಾಳು ತಾ[ಉ\*] ಬದ್ಧ ಬ್ರ(ಂ)ಹ್ಮದಾಯದ ಮೂ-  
ಲದ ಬಾಳ[ನೆ]
- 22 ಚತುಸ್ಸೀಮೆಯ ವಿವರ ಕೋಟಿಯಪ್ಪನವರ ಗಡಿಯಿಂದ ಮೂಡಲು ಚಂನ[ಕೇಶವ] ಬೇಲಿಯಿಂ-
- 23 ದಂ ಕಳಗೆ ತಂನ ಅಣನ ಗಡಿಯಿಂದ ಪಡುವಲು ನಡವೆ ಹೆದ್ದಾರಿಯಿಂದ ಬಡಗಲು ಯಿ-
- 24 (ಂ)ನ್ನೀ ಚತುಸ್ಸೀಮೆಯವೊಳಗೆ ಹೋದಮಂಣಂಗೆ ಬಿಟ್ಟದು ಗದ್ದೆಂ ಕ್ಯಂ ಬಿತ್ತುವ ಹಾನೆ [ವಿವಿ]  
[ಕೇಶವ]ನಾ-
- 25 ಯಕರಿಗೆ ಕಾಣಕೆಯಾಗಿ ವೊಂದು ಕುಟುಪೆಯಲಿ ಯೆರಡು ತೆಂಗುಮೆ . . ವನು . . .
- 26 [ಬ]ಹನು ಯಿ ಧ(ಂ)ವ್ಯದ ಅಕ್ಕಿಯ ನಡಸುವದಕ್ಕೆ ಅವೆ ಕೊಣೆ ಯಿ[ಸ್ವರ]ಅಲಸೆಯ ಹಿರಿಯ-  
[ಪ್ಪನೂ]
- 27 ಕೇಶವನು ಹೋದಮಂಣನೂ ನಾಯರು[ಮೂ]ಲವನೂ ಬದ್ಧ ಅಕ್ಕಿಯ ನಡಸು[ವ]ನು [\*] ಯಿಂ-  
[ತ]ಪ್ಪ-
- 28 ದೆಕೆ ಸಾಕ್ಷಿಗಳು ಕೇಶವಕಾರಂತನ ಮಗ ಗೋವಿಂದಕಾರಂತ ಪಡುವಮನೆಯ ಹಂಡನ ಎ-
- 29 ಪ್ಪ ಕಾರಂತನ ಮಗ ನಾರಣಕಾರಂತ ಕೇಜಿಭಟ್ಟ ಅಯ್ಯನವರ ಮಗ ಮಯಿಂಣನ-
- 30 [ವ]ರು ಕೋಟಿಯಪ್ಪಸೆಟ್ಟಿಯ ಮಗ ಧರಣಿಸೆಟ್ಟಿಯಿಂತಪ್ಪದಕ್ಕೆ ಸೋಮಯದೇವರ ಸೇನಬೋ-
- 31 ವೆ ಪಂಡರಿದೇವನ ಬ[ರ]ಹ ಯಿಂತಪ್ಪದಕೆ ಕೇಶವದೇವನಾಯಕರ ವೊಪ್ಪ ಮಯಿ-
- 32 ಲಾರದೇವರು ಅ ಕರ್ತನ ವೊಪ್ಪ ಭಗವತಿ ಕೂಣಕಾಪನ ವೊಪ್ಪ ಭಗವತಿ[ಸಾಕ್ಷಿಗಳು]
- 33 ವೊಪ್ಪ ಶ್ರೀಧರ್ಮಮಹಾ ಶ್ರೀವೀರರಾಗ ಮಂಗಳ ಮಹಾಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ<sup>1</sup>

<sup>1</sup> Below this are found the following two lines in characters belonging to the same period :—

1 ಯಶ್ವರ ಸಂವಳರದ ಬೇಸಗೆಯ ತಿಂಗಳು ಮೊದಲಾಗಿ ವಿಜಯನಾಯಕರ

2 [ಮಗ] ಸಪ್ತಂಣನವರು ಅಯಿರಡಿಯವೊಳಗೆ ಹಂಡನ ಕ್ರಿಷ್ಣ ಕಾರಂತನ ಮಗ



## No. 357.

(A.R. No. 160 of 1901).

ON THE SIXTH SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ [\*] ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಬಿಚಂದ್ರಚಾಮರಚಾರಂ-
- 2 ವೇ [\*] ತ್ರೈಲೋಕ್ಯನಗರಾರಂಭ ಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ [\*] ಸ್ವಸ್ತಿಶ್ರೀ [\*] ಜಯಾ-
- 3 ಭೈದಯ ಶಕವರುಷಂಶಿವನಯ ವರ್ತಮಾನ ಶಾರ್ವರಿಸಂವತ್ಸರದ ಬೇಸಗೆ-
- 4 ಯತಿಗಳು ಮೊದಲಾಗಿ ರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀ ವಿರಪ್ರತಾ-
- 5 [ಪ] ದೇವರಾಯಮಹಾರಾಯರು ಸಾ(ಂ)ಮ್ರಾಜ್ಯಂಗಯ್ಯ ಕಾಲದ್ಲಿ ಆ ರಾಯರ
- 6 ನಿರೂಪದಿಂದ ಕಂಕರದೇವತೆಯರು ಬಾರಕೂರರಾಜ್ಯವನು ಪ್ರತಿಪಾಲಿಸುವ ಕಾಲ-
- 7 ದಲ್ಲಿ ಹರಿಹರದೇವ[\*]ಅಯ್ಯನವರ ತುಮಂದಿರು ನಾಗಂಣ್ಣ ಅಯ್ಯನವರ ಮಕ್ಕಳು [ದೇ]-
- 8 ಮಂಣ್ಣ ಅಯ್ಯನವರು ಲಲಿಂಗಯ್ಯನವರ ಮಕ್ಕಳು ಮಹಾಗಣಪತಿದೇವರು ಹರಿಹರ-
- 9 ರದೇವಯ್ಯನವರ ಮಕ್ಕಳು ಚಳುಡಸಂಗಳು ದೇವಣಯ್ಯನವರ ಮಕ್ಕಳು ನರಹರಿ-
- 10 ದೇವರು ಕ್ರಿಷ್ಣ ದೇವಅಯ್ಯನವರ ಮಕ್ಕಳು ವಿಠಲದೇವರು ಹರಿಹರದೇವರ ಮಕ್ಕಳು ಕ್ರಿಷ್ಣ ದೇ-
- 11 ವಅಯ್ಯನವರು ಬರಸಿದ ಶಾಸನದ ವಿವರ [\*] ಹಿಂದೆ ಹರಿಹರದೇವಅಯ್ಯನವರು
- 12 ಕಂಠಾನ್ಯನರ ಉಳೂರಿಗೆ ಬಾರಕೂರರೊಳಗಣ ಹೊಸಕೆಳೆಯ ಬಾಳು ಬ್ರಹ್ಮಪುರಿ-
- 13 ಮೊದಲಾದ ಗೃಹಕ್ಷೇತ್ರಕ್ಕೆ ಅರಸು ಅನುಸರಿಸಿಬಂದ ಬಂದಂಥಾ [ಬ]ತ್ತ ಪರಿಹರಿ-
- 14 ಸಿ ಕೊಡುವದಕ್ಕೆ ಸಂರಕ್ಷಾಬೋಗವಾಗಿ ಮಾಡಿದಂಥಾ ಯಿಂಣೆಯನೂ ಹಿಂದೆ-
- 15 ಕ್ಕೆ [ಹಿಡಿ]ಕೊಂಡು ಮುಂದಕ್ಕೆ ತತ್ಪಂವತ್ಸರದ ಕಾರ್ತಿಕ ಆಶ್ವಿನ್ಯಾಗಿ ಮಣಿಗಾಠಯ್ಯೋ-
- 16 ಒಳಗಣ ಸೋಮನಾಥದೇವರ ಸೋಮಮತದ ಒಳತಳುನಿನ ದೀಪೋತ್ಸವಕ್ಕೆ ನಾಂಕು ಹಾ-
- 17 ಡ ತೆಂಗಿನ ಎಂಣೆಯನು ಬಾರಕೂರ ಬಾಳನೂ ಉಳೂರನೂ ಹಚ್ಚಿ ಕೊಂಡು ಬಂ-
- 18 ನಿ ಸ್ವ[ಭಾ]ಗಪ್ರಮಾಣಿನಲಿ ಹೊಸಕೆಳೆಯ ಬಾಳು ಬ್ರಹ್ಮಪುರಿ ಮೊದಲಾದ
- 19 ಸರ್ವಸ್ವದ ಮೇಲೆ ಪ್ರತಿವರುಷದಲ್ಲಿ ನಡಿಸಿಬಹಿರಿ [ಎ]ಂದು ಬರಸಿದ ಶಿ-
- 20 ಲಾಶಾಸನ [\*] ಯಿೂ ಪ್ರಮಾಣಿಗೆ ಸಾಕ್ಷಿಗಳು ನರಿಶುವದೇವಅಯ್ಯನವ-
- 21 ರು ಚ[ವ್ರ]ದಪ್ರಅಯ್ಯನವರು ಮಾಧವಸ್ವಾಮಿಗಳ ಮಂಚಣಅಯ್ಯನವರು ಪದು-
- 22 ಮಂಣಂಗಳ ನರಹರಿಭಟ್ಟರು ವಿಶೇಷದ ಔಭಿಳದೇವರ ಶ್ರೀಮದ್ರಾಯರಾ-
- 23 ಜ[ಗು]ರು ಸಾಮವೇದಿಯಜನಾದಿಪಟ್ಟವ್ಯನಿರತರಹ ಆರಾಧ್ಯರು-
- 24 ಗಳ ಒಪ್ಪು ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ [\*]

## No. 358.

(A.R. No. 161 of 1901).

ON THE SEVENTH SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [\*] ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಬಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [ | ತ್ರೈಲೋಕ್ಯನಗ]-
- 2 ರಾರಂ[\*]ಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ [\*] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [\*] ಜಯಾಧ್ಯದಯೆ ಪವರು-
- 3 ಶಂಕು ನಯ ಪ್ರಮಾದೀಚಕವತ್ಸರದ ಸ್ರಾವಣ ಶು [ಂ] ಗು ಶ್ರೀ[ಮ]ನ್ಮಾಹಾಮ-
- 4 ಂಡಳೇಸ್ವರ ಆರಿರಾಯವಿಭಾಡ ಭಾಸಗತಪ್ಪವರಾಯರಗಂಡ [ಪುನ]ದಕ್ಷಿಣಪ-
- 5 ಶ್ವಿಮ ಸಮುದ್ರಾಧಿಪತಿ ಶ್ರೀವೀರಬುಕ್ಕಣವೊಡೇರು ರಾಜ್ಯಭ್ಯೂ[ದ\*]ಯೆ ಪರಿಪಾಲನೆಯ
- 6 ಮಾಡ[ವ]ಲಿ ಆ ಬುಕ್ಕಣ್ಣ[ವ್ರೊ]ಡಯರ ನಿರುಪದಿಂ ಶ್ರೀಮನುಮ[ಹಾಪ್ರ]-
- 7 ಧಾನಂ ಗೋಪ[ರ್ರ]ವೊಡೆಯರು ಬಾರಕೂರರಾಜ್ಯವ ಪ್ರತಿಪಾಲನೆಯ ಮಾ-
- 8 ಡುವಲ್ಲಿ ಮಣಿಗಾಠಕೇರಿಯ ವೊಳ[ಗ\*]ಣ ಸೋಮಯದೇವರಲ್ಲಿ ಸಮಾಸ ನು[ದವಿ]-
- 9 ನವರ ಮಗಳ ಆಮಿತಕ್ಕ ಮಾಡಿದ ಧರ್ಮ್ಯ [\*] ಮಣಿವೊರೊಳಗೆ ಕೋಟಿ . . . ವನ
- 10 ಸೋಮಯ್ಯದೇವರಿಗೆ ಮೂಲವಾಗಿ ಯೆರಡೆ ಬಾಳನೂ ಕಕ್ಕುರನಾಯಿ . . .
- 11 ಸೋಮಯ್ಯದೇವರಿಗೆ ಕಟ್ಟಿಕೊಂಡ ತೆರು ನಾಗಂ[ಡುಗ]ದ[ಲು] ಬತದ [ಹಾ]-
- 12 ನೆಯಲ್ಲಿ ಭತ್ತ ಮೂಡೆ ಫಂ ನೂ ಸೋಮಯ್ಯದೇವರ ಕಯ್ಯಲ್ಲಿ ಆ[ಮಿತ]ಅಕ-

- 13 [ನ]ವೆರ ಮೂಲವಾಗಿ ಕೊ[ಂ\*]ಡಳು [1\*] ಯಿ ಧರ್ಮದ ಮೇಲು ವೆಚ್ಚಕ್ಕೆ [ಕೋಟಕೇರಿ ಸೋಮ]-
- 14 ಯ್ಯದೇನೆ[ಗ್ಗ] ಹಾನಿಯ [ಬಾ]ಗಿಲಗದ್ದೆ ಯೆ ಕಂತ . . . . .
- 15 ಯನೂ ಆ ಆಮಿ[ತ]ಕ್ಕನ[ವರ] ಮೂಲವಾಗಿ ಕೊಂಡು ಅಯಿವರು ಬ್ರಾಹ್ಮರಂ-
- 16 ಗೆ ಛತ್ರ ನಡವಣಿಗೆ ಹೊಸಕರೆಯೆ ಬಡಗಣ ಕ[ವುಂ]ಡಮಠದಲಿ ಆ ಧರ್ಮ ನಡ-
- 17 ವಹಾಗೆ ಮೂವರು ಸೆತಿಕಾರರು ನೂರಅಯಿವತು ಅ[ಶೇ]ಶಮುಂತಾಗಿ [ಯಿ] ಧ-
- 18 ಮ್ಮ ನಡವಣಿಗೆ ಧಾರೆಯನೆ ಎರಡರು ಯಿ ಧರ್ಮ ಆಮಿತಕ್ಕೆ ಸ್ವಾ[ಸ್ತಿ]ಆಗಿ ನಡೆ-
- 19 ವರು ನಡಸದೆ ಯಿದಡೆ ಯಿ ಧರ್ಮಕ್ಕೆ ಆರುಮೊಬ್ಬರು [ಅಳು]ದಡೆ ಬಾರಣಾ-
- 20 ಸಿಯ ತಡಿಯಲಿ ಕವಿತೆಯೆ ಕೊಂಡ ದೋಷದಲಿ ಹೋಹರು [1\*] ಸ್ವದತ್ತಂ ಪ-
- 21 ರದತ್ತಂ ವಾ ಯೋ ಹರೇ[ತ\*] ವಸುಂಧರಾ [1\*] ಶಪ್ಪಿವ್ಯರುಶಸಹಸ್ರಾಣಿ ವಿಷ್ವಾಯಾಂ ಜಾ-
- 22 ಯತೇ [ಕ್ರಿಮಿ] || ಯಂತಪುದಕ್ಕೆ ಗೋಪವ್ರವೋಡೆಯೆ ಸ್ವಹಸ್ತದ ವೊಪ್ಪ . . .
- 23 . . ಮಣಗಾರಕೇರಿಯ ಮೂವರು ಸೆತಿಕಾರರೂ ನೂರಅಯಿವತು ಅಸೇಸೆ
- 24 ಸ್ವಹಸ್ತದ ವೊಪ್ಪ ಸೋಮಯ್ಯದೇವರು [1\*] . . . . .

### No. 359.

(A.R. No. 161-A of 1901).

ON ANOTHER SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯ ನಮ[ಃ\*] [1\*] ಶ್ರೀಗುರುಭ್ಯೋ ನಮ[ಃ] [1\*]
- 2 ದು(ಂ)ಮ್ಯುಖಿಸಂವತ್ಸರದ ವೈಶಾಖ ಶುದ್ಧ ೩ ಲು ಶ್ರೀ-
- 3 ಮತ್ತು ಶ್ರೀಸೋಮನಾಥವೇವರಿಗೂ ಮಣಿಗಾಣಕೇರಿಯ [ಹ]-
- 4 ಲರಿಗು ಹಂ[ದ]ಟಿನ [ದೇ]ಮಾಣ ಹಂವೆಯೆ ಮಗ ಸಂಕರ
- 5 ಹಂವೆಯರು ತಾಳು ಬದ್ದಬ್ರ(ಂ)ಹ್ಮದಾಯದ ಮೂಲದ ಬಾಳನು
- 6 ಉರ ಜ(ಂ)ನ್ನ ವನು ಉಪ್ಪಿನ ಅಗರದ ಜಂನವನು ಅ
- 7 ಜಂನದ ಕರಿಗೆ ಮು ೨ || ಉಪ್ಪಿನ ಅಗರದ ಜಂನದ
- 8 ಯಿಳುಪು ಉತ್ತಾರ ಹೊಂನು ಗೆ ೧ ಬಾಳುಗದ್ದೆ ಶ್ರೀಸೋ-
- 9 ಮನಾಥವೇವರ ಹಲರ ವಶವಾಗಿ ಯಿದ ಜೀಜವರೆ
- 10 ಮು ೧೩ ಸೋಸೆಯೆ ಬಗೆಯಲು ಮು ೪ ಉಭಯಂ ಮು-
- 11 ಡಿ ೧೨ ಹಂವೇವನಾಲ್ಯದ ಸ್ಥಾನದ ಕಟ್ಟಳೆ ಜಂನ ಸರ್ವಸ್ವ
- 12 ಯಿದ್ದ ಯಿರಳು ಬದ್ದ ಬಾಳುಬಳಗಣ ಮೂಲ ಹೊ-
- 13 ರಗಣ ಅನುವರ ಯೇನುಂಬುದೆರು ಶ್ರೀಸೋಮನಾಥ-
- 14 ದೇವರಿಗು ಮಣಿಗಾಣಕೇರಿಯ ಹಲರಿಗೆ ಸಂಕ-
- 15 ರಹಂದೆ ಅರ್ಥಪರಿತ್ಸೇಧ್ಯನಗಿ ತೆಗದು ಕೊಂ-
- 16 ಡು ಮೂಲಪರಿಚ್ಛೇದ್ಯನಾಗಿ ಕೊ[ಟ್ಟ]ನು ಯಿದಕೆ ಹೊ<sup>1</sup>

### No. 360.

(A.R. No. 162 of 1901).

ON THE EIGHTH SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ(ಂ) ನಮ[ಃ\*] ಶ್ರೀಸರಸ್ವತೈಯೇ(ಂ) ನಮ[ಃ] [ಃ\*] ಶ್ರೀ ಗುರುಭ್ಯೋ(ಂ) . . .
- 2 [ನಿವ್ಯ]ಘ್ನಮ[ಸ್ತು] ನಮಸ್ತುಂಗಶಿರಸ್ತುಂಬಿಚಂದ್ರಚಾಪುರಚಾರವೇ [1\*] ತ್ರಯಿಲೋಕ್ಯನಗ-
- 3 ರಾರಂಭ ಮೂಲಸ್ತಂಭಾಯ [ಸ]ಂಭವೇ [1\*] ಸ್ವಸ್ತಿಶ್ರೀ [1\*] ಜಯಾ[ಭ್ಯ]ದಯೆ ಶಾಶ್ವತವಾಹನ ಶ-
- 4 ಕವರುಷ ೧೩೯೯ ಸಂದು ತೊಂಬತ್ತರೊಂಬತ್ತನೆಯ ವರ್ತಮಾನ ದು(ಂ)ಮ್ಯುಖಿಸಂವತ್ಸರದ
- 5 ವಯಿಶಾಖ ಶು ೩ ಲು ಶ್ರೀಮದ್ರಾಜಾಧಿರಾಜ ರಾಜಸರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ [ಪ್ರ]ಉ]-
- 6 ಛ ವಿರೂಪಾ[ಕ್ಷ]ರಾಯಮಹಾರಾಯರೂ ವಿಜಯನಗರಿಯಲೂ ಸಿಂಹಾಸನಸ್ಥರಾಗಿ ಸ-

<sup>1</sup> This record is left unfinished.

- 7 ಕಲ ವ(ಂ)ರ್ನ ಧ(ಂ) ವ್ಯಾಫಶ್ರ ಮಂಗಳಂ ಪುತಿಪಾಲಿಸುತ್ತಿಹ ಕಾಲದಲೂ ಆ ರಾಯರ ದಂಣಾ-
- 8 ಯಕವೊಡೆಯರ ನಿರೂಪದಿಂ ಎತರಸೋಡೆಯರೂ ಬಾರಕೂರರಾಜ್ಯವೆ ನಾಳುವೆ ಕಾಲದ[ಲೂ]
- 9 ಶ್ರೀಮತು ಮಣಿಗಾಱಕೇರಿಯೆ ಶ್ರೀಸೋಮನಾಥವೇವರ ಸಂನಿಧಿಯಲು [ಪ್ರ]-
- 10 [ಪ್ರ]ಂಚವ ಸೋವಕ್ಕನು ಮಾಡಿದ ಧ(ಂ)ವ್ಯಾಫ [೧\*] ಯೂ ಪ:ತದಲು ಮಂಬ ಬ್ರಾ(ಂ)ಸ್ತುರ
- 11 ಜನ ಪ್ರತಿದಿನಸವೆಲು ಜ ಓ ಕ್ಕಂ ಬಿಟ್ಟ ಬಾಳು ಹಂದೆ[ಟಿ]ನವೊಳಗೆ ಭಟ್ಟನ
- 12 ಬಾಳ ಚತುಸ್ಸೀಮೆಯೆ ವಿವರ ಮೂಡಲು ಮನೆಯನ ಬೆಟ್ಟಿನ ಗ[ಡಿ]ಯಿಂದ
- 13 ಪಡುವಲು ತೆಂಕಲು ಮಾಡೆಂಣಹಂದೆ ಕೆವಾಸುರಿಯು ಗಡಿಯಿಂದ
- 14 ಬಡಗಲು ಪಡುವಲು ಸಬ್ಬಾಯಿಕ್ಕನ ಆಗರದ ಗಡಿಯಿಂದಂ ಮೂಡ-
- 15 ಲು ಬಡಗಲು ಅಕ್ಕರಹಂದೆಯೆ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕಲು ಮತ್ತೆ[ನಾ]-
- 16 ಗದ್ದೆಯ ಚತುಸ್ಸೀಮೆಯೆ ವಿವರ ಮೂಡಲು ಉಪ್ಪಿನಾಗರದ ಸಾಲಿಂದಂ
- 17 ಪಡುವಲು ತೆಂಕಲು [ಅಂಣ]ಹೇರಳರ ಗಡಿಂ . . . ವ್ರಾಳನ ಗಡಿ-
- 18 ಯೂ ಬಡಗಲು ಪಡುವಲು ಬೆಂಗರ[ಯ] ಗಡಿಯಿಂ ಮೂಡಲು ತೆಂಕ-
- 19 ಲು [ಬಾಳ]ನ ಸುರಕೂರಾಳನ ಗಡಿಯಿಂ ತೆಂಕಲು ಉಪಿನ ಆಗರ [ಸ]ಹ .
- 20 ಮತ್ತಗ[ದ್ದೆಯ ಚತುಸ್ಸೀ]ಮೆಯೆ ವಿವರ [ಅಜ್ಜಣ] . ಳರ ಗಡಿಯಿಂ ಪಡುವ-
- 21 ಲು . . . ರಾಳನ ಗಡಿಯಿಂ ಬಡಗಲು ಸಮುದ್ರದ ಗಡಿಯಿಂ
- 22 ಮೂಡಲು ಹಿರಿಯ [ವಾ]ಣಿ ಹಂದೆಯೆ ಗಡಿಯಿಂ ತೆಂಕಲು ಮತ್ತಂ ಉ-
- 23 ಪ್ಪಿನಆಗರ ಚತುಸ್ಸೀಮೆಯೆ ವಿವರ . . . ಯ
- 24 ಗಡಿಯಿಂ ಪಡುವಲು ಹಿರಿಯ ಮೂಣಿಕಂದೆಯೆ ಗಡಿಯಿಂ ಬಡಗಲು ಕರ-
- 25 ವರಿಯೆ ಮಾಡೆಂಣ[ಹ]ಂಧೆಯೆ ಗಡಿಯಿಂ ಮೂಡಲು ಮಾಡೆಂಣಹಂದೆ-
- 26 ಯ ಗಡಿಯಿಂ ತೆಂಕಲು ಯಂತೀ ಚತುಸ್ಸೀಮೆಯೊಳಗುಳ ಉಪ್ಪಿನಾಗರ [ಕ]-
- 27 ಳ . ದು ತಾಲುಗಂ[ಧಿ] ಯರಡು ಗುಣೆ ಯಿ ಚತುಸ್ಸೀಮೆಯೊಳಗೆ ಬಿತ್ತುವೆ
- 28 ಮುಂ [೧\*] ಯಿ ಬಾಳಗುಳ್ಳ ಮನೆಯಡಿಯೆ ಚತುಸ್ಸೀಮೆಯೆ ವಿವರ ಬೆಂಗರೆ-
- 29 ಯೆಹಂವೆಯೆಕ್ಕಳ ಗಡಿಯಿಂ ಪಡುವಲು ನಡವೆ ವೋ[ಣಿ]ಯಿಂ ಬಡಗಲು
- 30 ಪಡುವಲು ಮಾಡೆಂಣಹಂದೆಯೆ ಗಡಿಯಿಂ ಮೂಡಲು [ಅಕ್ಷ]ರ-
- 31 (ರ)ಹಂದೆಯೆ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕಲು ಯಂತೀ ಚತುಸ್ಸೀಮೆ-
- 32 ಯೆವೊಳಗುಳ್ಳ ಬಾಳು ಉಪ್ಪಿನ[ನಾ]ಗರ ಮನೆ ಯಂತೀ . . .
- 33 ಬಿತ್ತುವದು ಬ ೪ ಲೂ ಮುಂ ೧೧ ಯಿ ಬಾ . . .
- 34 . . . ಅಕ್ಕಿ ಮುಂ ೨೦

**No. 361.**

(A.R. No. 163 of 1901).

ON THE NINTH SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಿಯೇ ನಮ[ಃ] | ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚ್ಚಂಚಿಚಂ-
- 2 ದ್ರಚಾಮರಾಚಾರವೇ [೧\*] ತ್ರ್ಯೋಲೋಕ್ಯನಗರಾಂಜ್ಯೇ ಮೂಲಸ್ತಂಭಾಯ
- 3 ಶಂಭ[ವೇ] [೧\*] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [೧\*] ಜಯಾಧ್ಯುದಯ ಶಕವರುಶ ೧[೨]೧೫ ನೆಮ ಸ್ವಭಾ-
- 4 ನುಸಂ[ವ]ತ್ರರ ಕಾರ್ತಿಕ ಶು[ದ್ಧ] ಅ] ಆ ಶ್ರೀನ್ಯಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾ[ಜ]-
- 5 ಪರಮೇಶ್ವರ ಅರಿರಾಯವಿಭಾಡ ಭಾಷೆಗತಪ್ಪುವರಾ ಮರಗಂಡ ಪೂ-
- 6 ವ್ಯೂ ಸಶ್ಚಿಮ ದಕ್ಷಿಣ ಸಮುದ್ರಾಧಿಪತಿ ಶ್ರೀವೀರಮಲ್ಲಿಕಾರ್ಜುನರಾಯನ ವಿ-
- 7 ಜಯರಾಜ್ಯಾಧ್ಯುದಯದಲು ರಾಯರ ನಿರೂಪದಿಂ ಶ್ರೀನ್ಯಮಹಾರಾಜಾ-
- 8 ನ ಲಖಣವೊಡೆಯರು ಬಾರಕೂರರಾಜ್ಯವೆ ನಾಳುವೆ ಕಾಲದಲು ಬಾರಕೂರ
- 9 ಮಣಿಕಾಱಕೇಯ್ಯೊವೊಳಗಣ ಸೋಮನಾಥವೇವರ ಸಂನಿಧಿಯಲು ನಾ-
- 10 ಲ್ವತ್ತನಾಡವೊಳಗಣ ಕೊರೆಗೆಯೆಹುಟ್ಟಿನ ಕೂಟಿಯಕ ಸೆಟ್ಟುತಿಯ ಮಗಂ
- 11 ಕೇಸನುಕಿಯೆ ತಿರುಮಸೆಟಿ ಮಾಡಿದಂಥಾ ರುದ್ರಪೂಜೆ ಯಿಬ್ಬರು ಬ್ರಾ(ಂ)-

- 12 ಹೈರಿಂಗಿ ವೆರುಷಂಪ್ರತಿ ೧ ಕ್ಕಂ ವೋತದಹಾನೆ ವೋರವೆಯುಕ್ಕೆ ನಾ ಪಂಡುಗದಲು ಅ-
- 13 ಕ್ಕಿ ಮು ೨೦ ಅ[ಕ್ಷ]ರವೆಲು ಯಿಪ್ಪತ್ತು ಮುಡೆ ಅಕ್ಕಿಯನು ಮುಲ ಪಾರಾವೂರ್ವಕವಾ-
- 14 ಗಿ ಆಚಂದ್ರಾಕ್ಷ್ಯಸ್ಥಾಯಿಯಾಗಿ ನಡವಂತಾಗಿ ತಾಳು [ಬಿಟ್ಟ] ಬ್ರ(೦)ಹೈದತಾಯದೆ
- 15 ಮುಲದ ಬಾಳು ವಿ . ನನ ಬಳಯವರಕಯ್ಯಲಿ ಹುಟಿಗಕೊಂಡ ಬಾಳ ಸ[ರ್ವೆ]-
- 16 [ಸ್ವ]ದ ಚತುಸ್ಸಿಮೆಯ ವಿವರ ಮುಡಲು ನಡವ ದಾರಿಯಿಂದಂ ಪಡುವೆಲು
- 17 ತೆಂಕಲು ಬೋಗಾಟ ತ್ತುಮಣಸೈಟಿಯ ಮ[ಸ್ಸ]ದ ಬಾಳು ಹೊದಮಂಣ .
- 18 ಡೆ ಗಡಿವೋಣಿಯಿಂದ ಮುಕ್ಕಿಯ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು [ಪಡು]-
- 19 ವೆಲು ಕಟ್ಟುಂಗರೆಯಿಂದಂ ಮೂಡಲು ಬಡಗಲು ಬಿ[ಟ್ಟ]ನ ಬಳಯ-
- 20 ವೆರೆ ಮುಲ ಮು[ಱ]ಕೇರ್ಯ್ಯ ಹಲರ ದೇವಸ್ವದೆ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕಲು
- 21 ಯಂತಿ ಚತುಸ್ಸಿಮೆಯೊಳಗಂಗಳ ಬಾಳು ಬಯಲು ಹೊಸಗದ್ದೆ [೧]
- 22 ಮಾವಿನಗದ್ದೆ ೧ ಹೆದಗದ್ದೆ ೧ ಅನ್ನು ಗದೆ ೩ ಬಿತ್ತುವ ಬೆದೆ ನಾಫಂಡು-
- 23 ಗದಲಲ್ಲ ಮು ೧೮ ಮೆಕ್ಕೆ ಬಿತ್ತುವ ಮು ೪ ಮೆಕ್ಕೆ ಬಿತ್ತುವ ಮು ೨೦ ಆಂ-
- 24 ತು ಬಯಲು ಮೆಕ್ಕೆ ಮೆಕ್ಕೆ ಬಿತ್ತುವ ಬೆದೆ ಗಣಗಿಲು ನಾಫಂಡು-
- 25 ಗದಲು ಮು ೪೨ ಯಿ ನಾಲ್ವತ್ತೆರಡು ಮೂಡೆ ಬಿತ್ತುವ ಬಾಳ ಮೇ[ಲೆ] ಯಿಬರು
- 26 ಬ್ರ(೦)ಹೈದರು ವುಂಬದಕ್ಕೆ ಮುಕ್ಕೆ ನಡವ ಅಕ್ಕಿ ಮು ೨೦ ಅಕ್ಷರದಲು
- 27 ಯಿಪ್ಪತ್ತು ಮುಡೆ ಅಕ್ಕಿಯನು ಕಾಲಕಾಲಕ್ಕೆ [ನಡಸಿ]ಬಹರು ಯಿ ಬಾಳು
- 28 ಸರ್ವಸ್ವದೆ ಮೇಲೆ ಅರಶ . ಅನುಸರಿಯ[ವ್ಯ]ತ್ತೆ ಕಾದುಕೊಟು ಧ(೦)ಮವ
- 29 ನಡಸಿಕೊಂಬರು [||\*] ಯಿಂತಪ್ಪದಕ್ಕೆ ಕರ್ತನ ವೋಪ್ಪ ಹಡವಳ [ಬೆಂ]-
- 30 ಮಾಧವನ ವೋಪ್ಪ ಯಡಕಾಡಿಯ ಭಟ್ಟರ ವೋಪ್ಪ [||\*] ದಾನವಾಲ-
- 31 ನಯೋರ್ಮಧ್ಯೆ ದಾನಾತ್ಮೆಯೋನುಪಾಲನಂ[||\*] ದಾನಾ[ತಿ\*] ಸ್ಯರ್ಗಮನಾಪ್ಪೋತಿ ಪಾ-
- 32 ಲನಾದಚ್ಯುತಂ ಪದಂ | ಮಂಗಳ ಮಹಾಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ[||\*]

### No. 362.

(A.R. No. 164 of 1901).

ON THE TENTH SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ (೦) ನಮಃ[||\*] ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಬಿಚಂದ್ರ-
- 2 ಚಾವರಚಾರವೇ [||\*] ತ್ರೈಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶ-
- 3 ಂಭವೇ [||\*] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [||\*] ಜಯಾಭ್ಯುದಯ ಶಕವರುಷ ೧೩೧೧ ವಿಭವಸಂ-
- 4 ವತ್ಸರದೆ ಚಯಿತ್ರ ಸುಧ್ಯ ೧ ಸೋಮನಾರದಲು ರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪ-
- 5 ರಮೇಶ್ವರ ಅರಿರಾಯವಿಭಾಡ ಭಾಷೆಗತಪ್ಪುವರಾಯರಗಂಡ ಪೂ-
- 6 ವ್ಯ ದಕ್ಷಿಣ ಪಶ್ಚಿಮ ಉತ್ತರ ಸಮುದ್ರಾಧಿಪತಿ ಶ್ರೀವೀರಹರಿಹರಮ-
- 7 ಹಾರಾಯರ ನಿರೂಪಣೆ ಮಲ್ಲಪ್ಪುಡೆಯರು ಬಾರಕೂರರಾಜ್ಯವೆ ಪ್ರ-
- 8 ತಿಕಾಲನಯ ಮಾಡುವ ಕಾಲದಲ್ಲಿ ಮಣಿಗಾಟಕೇರಿಯ ಕು[ಪ್ಪಿ] ಸೆಟ್ಟಿ
- 9 ಯರು ಚಿಕಾಪಯಿ ತಾಯಿಗಳ ಕಾಲದಲ್ಲಿ ಹರವರಿಯಾಗಿದ್ದ ಕುಪ್ಪಿ-
- 10 ಸೆಟ್ಟಿಯರು ಅರ್ಥಪರಿತ್ಸೇದವಾಗಿ ಕೊಟ್ಟು ಮೂಲಪರಿತ್ಸೇದವಾಗಿ ಚಿಕಾಪಯಿ
- 11 ತಾಯಿಗಳ ಕೈಯಲಿ ಎ[ಱ]ಸಿಕೊಂಡು ತಾಳು ಬದ್ದಂಥ ಕಟಿಕೆಯಬಾಳ-
- 12 ನೂ ಆ ಕುಪ್ಪಿಸೆಟ್ಟಿಯೂ ಕುಪ್ಪಿಸೆಟ್ಟಿಯ ಕುಟುಂಬಲೂ ತಂಮೋಳಕ-
- 13 ಸ್ತರಾಗಿ ಮಣಿಗಾಟಕೇರಿಯ ಸೋಮಯ್ಯ ದೇವಗಲ್ಲಿ ಇಪ್ಪತ್ತನಾಲ್ಕು ಮ-
- 14 ದಿ ಬ್ರಾಹ್ಮಣಭೋಜನಕ್ಕೆ ಧಾರಾವೋರ್ವಕವಾಗಿ ಮಲ್ಲಪ್ಪುಡೆಯರ ಸ-
- 15 ಂನಿಯಲು ಮಣಿಗಾಟಕೇರಿಯ ಹಲರ ಮುಂದಿಟ್ಟು ಎಷದು ಕೊಟ್ಟ
- 16 ಕಟಿಕೆಯ ಬಾಳ ಚತುಸ್ಸಿಮೆಯ ವಿವರ ಮೂಡಲು ಬಾವನಭಟ್ಟನ ಬಾ[ಳ]-
- 17 ದೆಂ ಪಡುವೆಲು ತೆಂಕಲು ಕನ್ಯಾನೆದ ಬಾಳಂದಂ ಬಡಗಲು ಪಡು-
- 18 ವೆಲು ಬಡಗಕರೆಯ ಹೆದ್ದಾರಿಯ ಕಲುಕಟ್ಟಿಯಿಂದಂ ಮೂಡಲು

- 19 ಬಡಗಲು ದುಗ್ಗುಳುವನ ಬಾಳ ಗಡಿಯ ಕೊರೆಯಿಂದೆ ತೆಂಕಲು
- 20 ಯಿ(ಂ)ನ್ನೀ ಚತುಸ್ಸೀಮೆಯೊಳಗುಳ ಬಾಳ ನಿವರ ಹಿರಿಯ ಭಾ[ಗಿ] ನ ಕೈ
- 21 ಬಿತ್ತುವ ಮೂ ೪೦ ಜದ್ಡಾಡೆಯ ಭಾಗಿ ನ ಕೈ ಬಿತ್ತುವ ಮೂ ೫೦ ಚೌಕಲ-
- 22 [ದ] ಭಾಗಿ ನ ಕೈ ಬಿತ್ತುವ ಮೂ ೫೦ ಉಳನುಣ ಭಾಗಿ || ಗೆ ಬಿತ್ತುವ ಮು-
- 23 ಡೆ ೨೨ || ಆಳುವಿತ್ತಿಯ ಭಾಗಿ || ಗೆ ಬಿತ್ತುವ ಮೂ ೨೫ ಕೊರಳಭಾಗಿ
- 24 ಬಿತ್ತುವ ಮೂ ೨೨[ ] ಗಂಟೆಗೊಡೆಗೆ ಭಾಗಿ || ಗೆ ಯೆರಡು ಸಸಿ ಬಿತ್ತುವ
- 25 ಮೂ ೨೮ [ಕೊ]ಕ್ಕತ್ತೂರ ಭಾಗಿ || ಗೆ ಬಿತ್ತುವ ಮೂ ೨೬ || ಕೊಕ್ಕತ್ತೂರ [ಬಾ]-
- 26 ಳ ಕಂಡಿಕ ಬಿತ್ತುವ ಮೂ ೯ || ಕೊಡುಗಣೆಯ ಗಂಡಿಕ ಬಿತ್ತುವ ಮು
- 27 ೧೨ ಆ(ಂ)ನ್ನು ಭಾಗಿ ೫ || ಕಂಡಿಕ ೨ ಕುದುರು ೨ ಯಿಷ್ಟಕ್ಕುಂ ಬಯ-
- 28 ಲು ಮೆಕ್ಕೆ ಮೆಕ್ಕೆ ಸಹಿತ ಬಿತ್ತುವ ಬೆದೆಗಣಗಿಲು ನಾಘೆಂಡುಗದ-
- 29 ಲು ಮೂ ೨೯೩ || ಯಿಷ್ಟನೂ ಹಿಂದೆ ಕುಪ್ಪಿಸೆಟ್ಟಿಯರಿಗೆ <sup>1</sup>

### No. 363.

(A.R. No. 165 of 1901).

ON A SLAB SET UP IN THE HOUSE OF PARAMESVARABHATTA AT THE SAME VILLAGE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ [\*] ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಬಿಚಂದ್ರಚಾಮರಚಾರಣೇ [\*] ತ್ರೈಲೋಕ್ಯ-
- 2 ರಾರಂಭ ಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ(ತ್) [||\*] ಸ್ಯಸ್ತಿ ಶ್ರೀ [||\*] ಜಯಾದ್ಭುದಯ ಶಕವರುಷ ೧೩[೧]-
- 3 ೨ ನೆಯ ಭಾವಸಂವತ್ಸರದ ಫಾಲ್ಗುಣ ಬಿ ನ ಸೋಮವಾರದಲು ಶ್ರೀಮನ್ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಸರ-
- ಮೇಶ್ಯ-
- 4 ರ ಅರಿರಾಯವಿಭಾಡ ಭಾಷಗೇತಪುನರಾಯರಗಂಡ ಉತ್ತರ ದಕ್ಷಿಣ ಪೂರ್ವ್ವ ಸಶ್ಚಿಮ ಸಮುದ್ರಾ-
- 5 ಧಿಪತಿ ಶ್ರೀನೀರಹರಿಹರಮಹಾರಾಯರ ನಿರೂಪದಿಂ ಮಲ್ಲಪ್ಪ ಒಡೆಯರು ಬಾರಕೂರ ರಾಜ್ಯವೆ ಪು-
- 6 ತಿಪಾಲನೆಯ ಮಾಡುವ ಕಾಲದಲ್ಲೆ ಮಣಿಗಾಱಕೇರಿಯ ಒಳಗಣ ಸೋನಿಯದೇವರೆ ಸಂನಿಧಿಯಲ್ಲಿ ದು-
- 7 ಗ್ಗಿಸೆಟ್ಟಿಯ [ಮ]ಗ . . . . . ಳಯನು . . . . . ಬದ್ಧ ಧರ್ಮದಾಯದ . . . . .
- . . . . . ಬ್ರಾಹ್ಮ-
- 8 ಣಭೋಜನಕ್ಕೆ ಮೆತಕ್ಕೆ ನಡವ ಧರ್ಮದ ಬಾಳೆ [೮]ವರ ಪಾಂಡೇಶ್ವರದೊಳಗೆ ತಾ[ವು] ಬದ್ಧ ಬ್ರ-
- ಹ್ಮಾದಾಯದ ಮೂಲ-
- 9 ದ ಬಾ[ಳು] . . . . . ಬಯಲೊಳಗೆ ಮನೆ ಮನೆತಾಳು ಮನೆಯ ಬಾಗಿಲ ಗದ್ದೆ ೪ ಕ್ಕುಂ ಬಿತ್ತುವ
- ಬೆದೆಗಣಗಿಲು
- 10 [ಮು] ನಾಗಂಡಗದಲು ಮೂಡೆ ೩ ಹಾ ೩೦ ಕೆಣಿಯ ಬಡಗಣ ಗದ್ದೆ ಬಿತ್ತುವ ಮು ೨ ಹಾ ೧೦
- [ದು]ಗೆಯ ಬಳಯ ಗ-
- 11 ದ್ದೆ ಬಿತ್ತುವ ಮು ೧ ಹಾ ೩೦ [ಮು]ತ್ತಿನ ಕೊರವಿಯೂ . . . . . ಯೂ ಕೂಡಿ ಬಿತ್ತುವ
- ಮು ೧ ಹಾ ೩೦ ದೇ-
- 12 ವ[ರ] ಗದ್ದೆ ಕೊರವಿ ಸಹಿತ ಬಿತ್ತುವ ಮು ೩ ಹಾ ೩೦ ಕೆಣಿಯ ಗದೆ ಬಿತ್ತುವ ಮು ೨ ಹಾ ೩೦ ಯ
- ತಾಱು ಬಿ-
- 13 ತ್ತುವ ಹ ೧೫ ಆ(ಂ)ನ್ನು ಬಿತ್ತುವ ಬೆದೆಗಣಗಿಲು ನಾಘೆಂಡುಗಭತ್ತ ಮೂಡೆ ೧ ಕೆ ಹ ೧೫ ಯೊ
- ಬಾಳ-
- 14 ನಲು ನಡವ ಅಕ್ಕಿ ನೋರವೆನೋರ ದೇಹಾರ[ಕ್ಕೆ] ನಾಗಂಶುಗದಲು ಮೂಡೆ ೨ ಹಂದೆನಲು
- 15 ಮನೆ ಮನೆಯ ಬಾಗಿಲ ಗದ್ದೆ [ಉ]ದ್ದಿನ ಗದ್ದೆ ಬಿತ್ತುವ ಮೂಡೆ ೩ ಮೂಡೆ ತೋಟವ ಬಾಳು ಬಿತ್ತುವ
- ಮೂಡೆ [೪]
- 16 ಅ(ಂ)ನ್ನು ಬಿತ್ತುವ ಮೂಡೆ ೨ ಮೂಡೆ ಬಾಳಂದ ಅಕ್ಕಿ ಮೂಡೆ ೧೨ ಅರ್ದಿನ ಬ[ಚ್ಚಲ] ಬಡಗಣ ಗದ್ದೆ-

<sup>1</sup> The inscription is left incomplete.

- 17 ಯ ಬಯಲು ಬಿತ್ತುವೆ ಮೊಡೆ ೫ ಯಿಂ ಅಕ್ಕಿ ಮೊಡೆ ೧೦ ಕಾಡಾಡೆಯಲು ವೋಣಿ-  
 18 ಯ ಬಾಗಲಗದ್ದೆ ಯಿಂದ ಅಕ್ಕಿ ಮೊಡೆ ೬ || ಗುಳಿಯಗದ್ದೆ ಯಿಂದ ಅಕ್ಕಿ ಮೊಡೆ ೩೩ ಕೆ ಹಾಡಿಯ  
 [ಬಾ]-  
 19 [ಳಂ]ದ ಮಣಿಗಾಣಕ್ಕೇರಿಯ ಒಳಗಣ ಶ್ರೀಸೋಮನಾಥದೇವರ ಅಮೃ[ತ್]ಪಡಿಗೆ . . . ಹಾ  
 [ನೆ] ಓಂ ಲೆಕ್ಕದ<sup>1</sup>

## No. 364.

(A.R. No. 166 of 1901).

ON A SLAB LYING AT THE ENTRANCE INTO THE SOMANATHESVARA TEMPLE  
 AT THE SAME VILLAGE.

- 1 ಸ್ವಸ್ತಿ ಶುಭಮಸ್ತು || ನಮಸ್ತುಂಗಶಿರಸ್ತು[ಂ\*]ಬಿಚಂದ್ರಚಾಮರ-  
 2 ಚಾರವೇ [೧\*] ತ್ರೈಲೋಕ್ಯನಗರಾರಂಭಿ(ಂ)ಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ [||\*]  
 3 ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [||\*]ಜಯಾದ್ಭುತದಯ ಶಾಲಿವಾಹನ ಶಕವರುಷ ೧೪೫೦ ನೆಯ ಸಂದ ವ[ತ್ಸ]-  
 4 ಮಾನ ಸಿದ್ಧಾರ್ಥಿಸಂವತ್ಸರದ ಶ್ರಾವಣ ಶುಭ ೧ ಮಂ ಉ ಶ್ರೀಮಃ[ನ್ಮ]ಹಾಮಂಡಳೇಶ್ವರ ಮೇಘನೀ-  
 5 ವಿಸೇಕಗಂಡ ಕರ್ತೃರಿಸಾಳುವ ಯಿಂಮಾನರಸಿಂಗರಾಯಮಹಾರಾಯರು ವಿ-  
 6 ಜಿಯನಗರದ ಸಿಂಹಾಸನದಲು ಸ್ತಿರರಾಜ್ಯಂಗಯವ ಕಾಲದಲು ಶ್ರೀಮನ್ಮಹಾಪ್ರಧಾ-  
 7 ನಂ ನರಸಣನಾಯಕರ ನಿ(೧)ರೂಪಂ ಸಾಧಾರಣವೇ [ವ\*] ಒಡೆಯರೂ ಬಾರಕೂರ ರಾಜ್ಯವ-  
 8 ನು ಪ್ರತಿಪಾಳಿಸುವ ಕಾಲದಲು ಸ್ವಾಮಿ ನರಸಣನಾಯಕರಿಗೆ ಧರ್ಮವಾಗಬೇಕೆಂದು ಆಶ್ಲ-  
 9 ಯನ ಸೂತ್ರದ ವಿಶ್ವಾಮಿತ್ರಗೋತ್ರದ ವಸುಧಾರಯ ಸೋವಣಗಳ ಮಕ್ಕಳು ನಾರಾಯಣದೇ -  
 10 ವಗಳಿಗೆ ಕೊಟ್ಟ ಭೂದಾನ ಧರ್ಮಶಾಸನದ ಕ್ರಮವೆಂತೆಂದರೆ [||\*] ಪ್ರಾಕು ಕಾಲಯುಕ್ತಾಕ್ಷಿಸ[ಂ]ವ-  
 ತ್ಸರ-  
 11 ದ ವಾರ್ಗಶಿರ ಬ ಓಂ ಉ ಸೂರ್ಯಪರಾಗಪು(ಂ)ಣ್ಯಕಾಲದಲು ಸ್ವಾಮಿ ಶ್ರೀನರಸೇಣ ನಾ-  
 12 ಯಕರ ನಿರೂಪ ವಿಡಿದು ಸ್ವಾಮಿ ಶ್ರೀನರಸೇಣನಾಯಕರಿಗೆ ಧರ್ಮವಾಗಬೇಕೆಂದು ಬಾ-  
 13 ರಕೂರ ಸೀಮೆಯ ಕೊಟ್ಟದ ಗ್ರಾಮದ ಒಳಗಣ [ಚಿ]ತ್ರಪಾಯಿ ಉ-ಕುಳ[ದ] ಮಾ-  
 14 ಣಿನ ಹೊಂನಿನ ಒಳಗೆ ಕಾಟಿಯಲ್ಲಿ . . . . . ಬಿಡಿಸಿ ಅರಮನೆಗೆ ತೆರುವ ಸಿ-  
 15 ಧಾಯದ ಹೊಂನಿನೊಳಗೆ ವಂ ಕ್ಯ ಕಾಟಿ ಗ ಓಂ ಕೆ ದೊಡ [ವ\*] ಗ ೪೪ ಅಕ್ಷರದಲೂ ದೊಡವರಹ  
 16 ನಾಲ್ಕುತನಾಲ್ಕು ವರಹಂನೂ ಸಿಂಮ ಪುತ್ರ ಪೌತ್ರ ಪರಂಪರೆಯಾಗಿ ಆಚಂಧ್ರಾರ್ಕ ಸ್ಥಾಯಿಯಾಗಿ ಅ-  
 17 ನುಭವಿಸಿ[ಬ]ಹಿರಿ ಯೆಂದು ಸಾಧಾರಣವೇ [ವ\*] ಒಡೆಯರೂ ಆಶ್ಲಯನ ಸೂತ್ರದ ವಿಶ್ವಾಮಿತ್ರಗೋ-  
 18 ತ್ರದ ವಸುಧಾರೆ ಸೋವಣಗಳ ಮಕ್ಕಳು ನಾರಾಯಣದೇವಗಳಿಗೆ ಸುರ(ಂ)ಣೋದಕ ದಾನಧಾರಾ-  
 19 ಪೂರ್ವಕವಾಗಿ ಧಾರಯ ನೆಟದು ಕೊ[ಟ್ಟ] ಭೂದಾನಧರ್ಮಶಿಲಾಶಾಸನಾ || ದಾನಪಾಲ-  
 20 ನಯೋರ್ಮಧ್ಯೇ ದಾನತ್ರೇಯೋನುಪಾಲನಾ [||\*]ದಾನಾಭ್ಯರ್ಗ್ಗಮವಾಪ್ನೋತಿ ಪಾಲನಾ-  
 21 ದಚ್ಯುತಂ ಪದಂ || ಅಧಿನಾಣ ಮಣಿಗಾಣಕ್ಕೇರಿಯ ಮಣಿಕಬಸ್ತಿ-  
 22 ಯ ಶ್ರಾವಣಕಾಲದ ಕಯಲಿ ವಸುಧಾರಯ ಸೋವಣಗಳ ಮಕ್ಕಳು ನಾರಾ-  
 23 ಯಣದೇವಗಳೂ ಯಿ ಶಾಸನಸ್ರಮಾಣಿನೊಳಗಣ ಹೊಂನ್ನನು ಆಧಿ-  
 24 ಯಾಗಿ ತೋಟು ಹಲರ ಕಯ್ಯಲು ಕಡೆನಾಗಿ ತಕೊಂಡ ದೊಡವ ಗ ಓಂ  
 25 ಅಕ್ಷರದಲು ಮುನೂಟು ದೊಡವರಹ ಯಿ ಹೊಂನಿಗಂ ಬ[ಡ್ಡಿ] ಪ್ರತವ-  
 26 ರುಷ ೧ ಕ್ಯಂ ದೊಡವ ಗ ಓಂ ಮಣಿಗಾಣಕ್ಕೇರಿಯ ಸೋಮನಾಥದೇವರ ರಕ್ಷ-  
 27 ಭೋಗಕ್ಕೆ ಕಾರ್ತಿಕ ಶು ೧೫ ಪುಷ್ಕೆಗೆ ವ ಗ ೫ ಚಿತ್ರಪಾಡಿಯ ಹುರುಣಿ[ತ್] ಮಧ್ಯ-  
 28 ಸ್ತಗ ಮತದ ವಷ್ಯ ಮುರ್ತಿಗೆ ನಂದಾದಿಷ್ಟಿಗೆ ಆ ದೇವರ ಬಾಳಮೇ[ಲ] ಯಿ-  
 29 ಉ ಬಹ ವ ಗ ೫ ಮೇಲಾದ ಹತ್ತು ವ ಗ ೧೦ ವರಹಂನು ಕರಣಿಕ ಮಲರ[ಸ]-  
 30 ರಿಗೆ ಕಾಲಕಾಲಕ್ಕೆ ನಡೆಸಿಬಹಿರಿ ಎಂದು ಒರದ ಧರ್ಮಶಿ[ಲಾ]ಶಾ-

<sup>1</sup> The rest of the inscription is completely damaged.

- 31 ಸನ | ಯಿ ಹೊಂನನು ಹಡಿಕೆ ಮಾಡಿದಾಗಲೆ ಹೊಂದು ಹೋಡು-  
 32 ದು ಯಂತೊಪ್ಪುದಕ್ಕೆ ಕರಣಿಕ ಮಲ್ಲರಸರ ಬರಹ ಸಾಧಾರಣ  
 33 ದೇ[ವ\*]ಒಡೆಯರ ಒಪ್ಪು ಉರುಗ್ರಾಮ ಹೆಗ್ಗಡೆ ಒಪ್ಪು [||\*]

## No. 365.

(A.R. No. 167 of 1901).

ON A SLAB LYING NEAR A WELL CLOSE TO THE SAME TEMPLE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ(ಂ) ನಮಃ | ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಬಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ | ತ್ರೈಲೋಕ್ಯೇ[ನ]-
- 2 [ಗರಾರಂಭ]ಮೂಲಸ್ತಂಭತಯ ಶಂಭವೇ | ಸ್ವಸ್ತಿಶ್ರೀ[||\*]ಜಯಾಭ್ಯುದಯ ಶಕವರುಷ ಂಷಿಕಂ ನಯ  
ಶಾರ್ವರ್ಯ[ರಿ]
- 3 [ಸಂವ]ತ್ಸರದ ಕಾರ್ತಿಕ ಶು ೧ ಆ ಉ ಶ್ರೀಮನ್ಮಹಾರಾಜಾಧಿರಾಜಿ ರಾಜಪರಮೇಶ್ವರ ಆರಿರಾಯವಿಭಾಷ  
ಭಾಷೆಗೆ[ತ]-
- 4 [ಪ್ಪ]ವರಾಯರ ಗಂಡ ಪೂರ್ವಪಶ್ಚಿಮದಕ್ಷಿಣಸಮುದ್ರಾಧಿಪತಿ ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ ದೇವರಾಯಮಹಾ-  
[ರಾಯರು ವಿ-]
- 5 ಜಯನಗರಂಚ್ಯಾಭ್ಯುದಯದಲ್ಲು ಶ್ರೀಮನ್ಮಹಾರಾಜಾಧಿರಾಜಿ ಶಂಖದೇವಒಡೆಯರು ಬಾರಕೂ[ರ\*]ರಾಜ್ಯ-  
ವನಾ[ಳು]-
- 6 ವ ಕಾಲದಲ್ಲು ಮಣಿಗಾಣಕೇರಿಯ ಒಳಗಣ ಸೋಮನಾಥದೇವರ ಸ(ಂ)ನ್ನಿಧಿಯಲು ಈಶಾ(ಂ)ನ್ಯದಿಕ  
ನಲಿ [ದಾರಿಯ]
- 7 ಲಿ ಕಟ್ಟಿಸಿದ ಮಠದಲಿ ಪ್ರಕೃದಿವಸದಲ್ಲು ಬ್ರಾಹ್ಮಣ ಭೋಜನ ಜನ [೨೨] ಕೈ ದಾನಧಾರಾಪೂರ್ವ[ಕ\*]  
ನಾಗಿ ಕೊಟ್ಟ ಬಾಳು ಪಾಂಡೇಶ-
- 8 ರಸನ ಬಾಳ ಚತುಸ್ಸೀಮೆಯ ವಿವರ ಮೂಡಲು ಮಹಾಜನಗಳ ಕಳಬುವನವರ ಗಡಿ ಕೇತಯಭಿಸು  
ವಿನಾಯಕದೇವಗಡಿ-
- 9 ಇಂದಂ ಪಡುವಲು ತೆಂಕಲು ಹರಿಯಪ್ಪಸೆಟ್ಟಿಯ ಗಡಿ ಸಂಕರಹೇರಳಗಡಿಇಂದಂ ಬಡಗಲು ಪಡುವಲು  
ಕಾರಂತರ ಗ-
- 10 [ಡಿ ಮ]ಹಾದೇವ[ರ] ಗಡಿ ಗೋಪಂಣಸೇನಬೋವನ ಗಡಿಇಂದಂ ಮೂಡಲು ಬಡಗಲು ಮಹಾಜನಂ-  
ಗಳ [ಗಡಿ]ಇಂದಂ ತೆಂಕಲು ಇ-
- 11 ಂತ್ತೀ ಚತುಸ್ಸೀಮೆಯೊಳಗುಳ ಬಯಲು ಮೆಕ್ಕೆ ಮೆಕ್ಕೆ ಸಹ ಬಿತ್ತುವ ಬೆದೆಗಣಗಿಲು ನಾಘಂಡುಗದಲ್ಲು  
[ಹಾನೆ] ೨೫ ಅಪು [ಮೂ]-
- 12 ಡಣ ಮೂಡಕಳಯ ಚತುಸ್ಸೀಮೆ ಮೂಡಲು ಕರಿದೆ ಸಾಲಿಂದಂ ಪಡುವಲು ತೆಂಕಲು [ವಿ]ಕಾಂಗಳಸೆಟ್ಟಿಯ  
ಸೋವಂಣಸೆಟ್ಟಿಯ
- 13 [ಗ]ಡಿಇಂದಂ ಬಡಗಲು ಪಡುವಲು ಆ ಸೋವಂಣಸೆಟ್ಟಿಯ ಗಡಿಇಂದಂ ಮೂಡಲು ಬಡಗಲು ಮಹಾ-  
ಜನಗಳ ಗಡಿಇಂದಂ ತೆಂಕ-
- 14 [ಲು] ಇಂತೀ ಚತುಸ್ಸೀಮೆಯೊಳಗುಳ ಕಳಯಗದ್ದೆ ಬಿತ್ತುವ ಬೆದೆ ನಾಘಂಡುಗದಲು ಮೂ ೫ ಅ ಬಾಳ  
ಕೂಡಣ ಕೂಲೆ ಸಾಳುಗಳು
- 15 . ಳೂರ ಮೂಲದ ಬಾಳ ಸರಸು ಓಜತಿಯ ಮಕ್ಕಳು ವಿಸ್ತೂಜನ ಬಾಳ ಚತುಸ್ಸೀಮೆ ಕೆಕುಡನ ಗಡಿ-  
ಯಿಂದಂ ಪಡುವಲು ಮಗವೆಂಣು-
- 16 ಜ[ನ]ಗಡಿಇಂದಂ ಬಡಗಲು ಹರಿದೆ ಬಚ್ಚಲಿಂದಂ ಮೂಡಲು ಕೆಕುಡನ ಗಡಿಇಂದಂ ತೆಂಕಲು ಯಂ-  
ತ್ತೀ ಚತುಸ್ಸೀಮೆಯೊಳಗುಳ ಬಾ[ಳ]-
- 17 ಉ ಬಿತ್ತುವ ಬೆದೆಗಣಗಿಲು ನಾಗಂಕುಗದಲು ಮೂಡೆ ೧೦ ಮತ್ತಂ ಮಗವೆಂಣು ಜನ ಕೆಹೆಯ ಬಾಗಿಲ-  
ಗದ್ದೆ ಯಿಂದಂ ಪಡುವಲು
- 18 . ಳಕೋಮಯ್ಯನ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು ಆ [ಗೂ]ಡಿಯ ಗಡಿಇಂದಂ ಮೂಡಲು ಆ ಗೂಡಿಯ  
ಕೆಹೆಯ ಬಾಗಿಲ ಗದ್ದೆಯಿಂದೆ ತೆ[ಂ]-

- 19 ಕಲು ದೇವರ ನೆಕ್ಕೆಯ ಚತುಸ್ಪ್ರಮೇ ಅಣ ಓಜನ ಪಡುವ ಓಣೆಇಂದಂ ಪಡುವಲು ತೋರಣಕಲಿಂದಂ ಕುಡನ ಗಡಿಇಂದಂ
- 20 ಬಡಗಲು ಓಣೆಇಂದಂ ಮೂಡಲು ಕಾಡಿನ ಗಡಿಇಂದಂ ತೆಂಕಲು ಆ ಇಬ್ಬರ ಬಗೆ ಹೊಕ್ಕೆ ಮಣ್ಣಿನ ಮೂಡು [ಮುಡೆ] ವ . . .
- 21 ಳ[ಬಾ]ಗಿಲ ಗೂಡಿಯ ಬಾಳ ಚತುಸ್ಪ್ರಮೇ ಮನೆಯ ಬಾಗಿಲ ಕೊರಣಮತಕ್ಕೆ ಹೋರ ದಾರಿಇಂದಂ ತೆಂ- ಕ[ಲು] ಕೆಣಿ . . .
- 22 ಲಗದ್ದೆ ಮತಕ್ಕೆ ತೆಂಕಣ ಅಂಚಿಂದಂ ತೆಂಕಲು ಮಗವಣಓಜನ ಗಡಿಇಂದಂ ಪಡುವಲು ವಿಷ್ಣು ಓಜನ ಗಡಿ- ಇಂದಂ ಬಡ-
- 23 ಗಲು ಓಣೆಇಂ ಮೂಡಲು ಬಡಗಣ ಹಟ್ಟಿ ಮೂಡಣ ಮನೆಯಡಿ ಅರ್ಧಕಳನು ಮೂಡಲು ಗಲರಿಯ ಗದ್ದೆ ಕ್ರಿಷ್ಣ ಓಜ-
- 24 [ನ] ಗಡಿಇಂದಂ ಪಡುವಲು ಕೆಕುಡನ ಗಡಿಇಂದ ಬಡಗಲು ಸರಸುಓಜತ್ತಿಯ ಮಗಳ ಗಡಿಇಂದಂ ಮೂಡಲು
- 25 ಗೂಡಿಇಂದಂ ತೆಂಕಲು ಅನ್ನು ಬಿತ್ತುವ ಬೆದೆ ನಾಗಂಡ[ಗ\*]ದೆಲು ಮುಡೆ ೧೦! ಅಣಓಜನ ಗಡಿ ಕಾಪಿ- ಯಂಣ ಸೆಟ್ಟಿಯ ಗಡಿ-
- 26 ಇಂದಂ ಪಡುವಲು ನಾರಣಮಇ[ಪಾ]ಡಿಯ ಗಡಿಇಂದಂ ಬಡಗಲು ಈಶ್ವರ ಓಜನ ಗಡಿಇಂದಂ ಮೂಡ- ಲು (ಮ)-
- 27 ಮಗವಣಓಜನ ಗಡಿಇಂದಂ ತೆಂಕಲು ಆ ಬ[ಗ]ಯ ಮನೆ ಮನೆಬಾಗಿಲ ಗದೆಯ ಗಡಿ ಕ್ರಿಷ್ಣ ಓಜನ ಮಕ್ಕಳ [ಗಡಿ]-
- 28 ಇಂದಂ ಪಡುವಲು ಕೆಕುಡನ ಗಡಿಇಂದಂ ಬಡಗಲು [ಹೊ]ಲದ ಬೇಲಿಇಂದಂ ಮೂಡಲು ಮಗವಣಓಜ- ನ ಗಡಿಇ-
- 29 ದೆಂ ತೆಂಕಲು ತೆಂಕಣ ಮನೆಯಡಿ ಮೂಡಣ ಬಾಗಿಲ ಕೊಟ್ಟಿಗೆ ಬಡಗಣ ಹಟ್ಟಿಕಳನು ಅರ್ಧದಿಂ . . .
- 30 ತೆಂಕಣ ಬಡಗಣ ಯೆರಡು ಭಾವಿಯ ನೀರು ಪಡುವಣ ಗದ್ದೆ ಯ ಮೇಲೆ ಅಕ್ಕಿ ಮೂಡೆ ೩೦ ಕ್ಕು ಅಕ್ಕಿ ಮೂ . . .
- 31 ಲಗದ್ದೆ ಯ ಗಡಿ ಹೊ[ಳ\*]ಇಂದಂ ಮೂಡಲು ಕೊಟ್ಟಿಯದೆಹನ ಗಡಿಇಂದಂ ತೆಂಕಲು ಕಾರಂತನ ಗಡಿ ಇಂದಂ
- 32 ಪಡುವಲು ನಾರಣಮೇಲಂಟನ ಗಡಿಇಂದಂ ಬಡಗಲು ಇಂತಿ ಚತುಸ್ಪ್ರಮೇಯೊಳಗೆ ಬಿತ್ತುವ ಗದ್ದೆ ನಾಗಂಡು-
- 33 [ಗದ]ಲ್ಲು ಮೂಡೆ ೩ ಮಕ್ಕಿಯ ಮನೆಯ ನಾರಣಮಇಪಾಡಿಯ ಗಡಿ ಕ್ರಿಷ್ಣನ ಗಡಿಇಂದಂ ಮೂಡಲು ಕ್ರಿಷ್ಣ ಓಜ[ನ\*] ಗಡಿಇಂ-
- 34 ದಂ ತೆಂಕಲು ಹರಿಹರನ ಗಡಿಇಂದಂ ಪಡುವಲು ಹೊಸಮೂಟದ ಗದ್ದೆ ಇಂದಂ ಬಡಗಲು ಬಿತ್ತುವ ಬೆದೆ ನಾಗಂಡು <sup>1</sup>

## No. 366.

(A.R. No. 168 of 1901).

ON ANOTHER SLAB LYING IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ(೦) ನಮಃ [1\*] ಶ್ರೀಸರಸ್ವತೈ ನಮಃ[||೦\*] [1] ಶ್ರೀಗುರುಭೋಜ್ಯ(೦) ನ-
- 2 ಮ[೩\*] ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಜಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [1\*] ತ್ರಯಿಲೋಕೈನಗರಾ-
- 3 ರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ | ಸ್ವಸ್ತಿಶ್ರೀ [||\*] ಜಯದ್ವಯಃ
- 4 ಶಾಲಿವಾಹನ ಶಕವರುಷ ೧೪೮೬ ನೆಯ ದುಂದುಭಿಸಂವತ್ಸರದ ದೀನಳ ಯ
- 5 ತಿಂಗಳು ಮೊದಲಾಗಿ ಶ್ರೀಮೈತ್ರಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ ಶ್ರೀ-
- 6 ಸದಾಶಿವರಾಯಮಹಾರಾಯರು ವಿಜಯನಗರಿಯ ಸಿಂಹಾಸನವ ನಾಳುವ ಕಾಲದಲು ಶ್ರೀ-
- 7 ಮನ್ಮ(೦ನು)ಹಾವೆಂಡಲೇಶ್ವರ ವೆಂಕಟಾದ್ರಿರಾಜ [ಮ]ಹಾ-ರಸುಗಳು ಸಕಲರಾಜ್ಯವನು ಪ್ರತಿಪಾಲಿಸು- [ತಿ]-

<sup>1</sup> The inscription is left unfinished.



- 8 ಹಲ್ಲಿ ಕೆಳದಿ ಸದಾಶಿವರಾಯನಾಯಕರಿಗೆ ಬಾರಕೂರ ರಾಜ್ಯವೆ[ನು] ಪಾಲಿಸಿ ಆ ಸದಾಶಿವರಾಯನಾ.
- 9 ಯಕರು ಕಲೆಯೆಲ್ಲ ಪೊಡೆಯೆಗೆ ಪಾಲಿಸಿ ಕಲೆಯೆಲ್ಲ ಪೊಡೆಯರು ಬಾರಕೂರ ಸಿ[ಂ\*]ಹ್ಯಾಸನದಲು ಕು-
- 10 ಳತು ರಾಜ್ಯವೆ ನಾಳುವೆ ಕಾಲದಲು ಮಣಿಗಾರಕೇರಿಯ ಕುಂಚದ ಸೆರಸುವೆ ಮಗಳು ಸಂಕುಬಾಳೆ ಆಕೆಯೆವೆ-
- 11 ಗಳು ಸಂಕುವೆನು ಶ್ರೀವೊಳಗಣ ಸೋಮನಾಥದೇವರ ಕಯ್ಯಲು ಅರ್ಘ್ಯ ಪರಿಭೇದ್ಯವಾಗಿ ಕೊಟ್ಟು ಮೂ
- 12 ಲ ಪರಿಭೇದ್ಯವಾಗಿ ಕೊಂಡು ಶ್ರೀಸೋಮನಾಥದೇವರ ಸಂನಿಧಿಯೆಲಿ ಬ್ರಾ(ಂ)ಹ್ಮಣ ಭೋಜನ ದಿನ ೧ ಕೆ ಜನ ೬ ಲೈ-
- 13 ದಲು ಯೆದರ ಧಾರೆಗೆ ಬಿಟ ಬಾಳ ವಿವರ ಬ್ರ(ಂ)ಹ್ಮವರದವೊಳಗೆ ಹಲರಿಗೆ [ಮಾಡಪ್ಪಮಾನ್ಯ] ಬಳಿಯಿಂದ ಮೂ-
- 14 ಲ ಬಂದ ಬಾಳ ಚತುಸ್ರಮೆ ವಿವರ ಮೂಡಲು ಅಂಣವೊರಂಬಳಯೆ ತಿಪ್ಪವೊರಂಬಳರಂ ಗಡಿಯಿಂದ
- 15 ಪ[ಡು\*]ನಲು ತೆಂಕಲು ಕೆರಿಯೆಣವೊರಂಬಳಯೆ ಎಷ್ಟುನ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು ಪಡುವಲು ಹರಿವೆ ಸಾ-
- 16 ಲಿಂದಂ ಮೂಡಲು ಬಡಗಲು ಅಯಿಹಳೆ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕಲು ಯಿಂತಿರ ನಾಲ್ಕು ಗಡಿಯಿಂವೊ-
- 17 ಳಗೆ ಬಿತ್ತುವೆ ಬೆದೆಗಣಿಲು ನಾಗಂಡುಗದಲು ಗದ್ದೆ ಮು ೨|| ಮತ್ತಂ ಮೂಡ ಹಾಳಯೆ ಚ[ತುಸ್ರ]-ಮೆಯೆ
- 18 ವಿವರ ಮೂಡಲು ವೊಡುವರ ಬಳಯೆ ತೊಟ್ಟದಿಂದ ಪಡುವಲು ತೆಂಕಲಾ ಅಂ[ಣೊ]ರ[ಂ\*]ಬಳಯೆ ಗಡಿ ಯಿಂದ-
- 19 ಂ ಬಡಗಲು ಬಡಲು ಕೆರೆಯೆ[ಂ\*]ದಂ ಮೂಡಲು ಅಂ[ಣೊ]ರ[ಂ\*]ಬಳಯೆ ಶಿವಪ್ಪವೊರ[ಂ\*]ಬಳಯೆ ಗಡಿಯಿ[ಂ\*]ದಂ ತೆಂಕಲು
- 20 ಯಿ[ಂ\*]ತ್ತೀ ನಾಲ್ಕು ಗಡಿಯಿಂ ವೊಳಗೆ ಬಿತ್ತುವೆ ಮುಡಿ || ಮತ್ತಂ ಮನೆ ಮಟ್ಟ ಗದ್ದೆ ತೊಟ್ಟ ಮಂದಂ ಮರ ಫಲ ಕೆರೆ ಬಾವಿ ಸ-
- 21 ಹ ಚತುಸ್ರಮೆಯೆ ವಿವರ ಮೂಡಲು ಕೆವಡಿಯೆ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವಲು ತೆಂಕಲು ಉತ್ತಿ ಕಾರರ ಗಡಿಯಿಂದ
- 22 ಬಡಗಲು ಪಡುವಲು ಅಂಣೊರಂಬಳಯೆ ಗಡಿಯಿಂದಂ ಮೂಡಲು ಬ[ಡಗಲು] ಅಂಣೊರಂಬಳ ಅಯಿ[ಹಳೆ]
- 23 ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕಲು ಯಿಂತೀ ಚತುಸ್ರಮೆವೊಳಗೊಳ ಬೆದೆ ಗಣಿ[ಲು] . [೨] ಅಂತು ಮು ೧೦ ಯಿದಕ್ಕೆ ಗೇ-
- 24 ಣೆ ಮುಡೆ ವೊಂದಕ್ಕೆ ಕಂಚಿನ ಹಾನೆಯಿ . . . . . ಕತೆಯಲಿ ಅಕ್ಕಿ ಮು ೪೦ ಅಹಾರದಲು ನಾಲ್ಕುತ್ತು |||
- 25 ಯಿ ಬಾಳ ತೆಪನಕ್ಕೆ ಅಂಣೊರಂಬಳಯೆ[ನು] ಕಾದು ಬಕನು [ಮಹಾಸಾಫ]ನದಲ್ಲೆ ಬಿ[ಟ್ಟು] ಬಾ-
- 26 ಳು ಮೂಡಲು ಜತ್ತಸಾವಂತನ ನಾರುವಂಣನ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವಲು ತೆಂಕಲು ಹ[ಲ]ರ ಗಡಿಯಿ-
- 27 [ಂ]ದಂ ಬಡಗಲು ಪಡುವಲು ಮತ್ತಂ ಹಲರ ಗಡಿಯಿಂದಂ [ಮೂ]ಡಲು ಬಡಗಲು ಹರವ ಸಾ[ಲಿ]ಂ-
- 28 ದಂ ತೆಂಕಲು ಯಿಂತಿರ ನಾಲ್ಕು ಗಡಿಯಿಂವೊಳಗೆ ಚಿತ್ತುವ ಮೂಡೆ ಗದ್ದೆ . . . ಮು ೪ ಯಿದಕ್ಕೆ
- 29 ಗಣಿಯೆಕ್ಕೆ ಮು ೧೨ ಮತ್ತಂ ಹೆಬ್ಬಾರಕಟ್ಟನ ಬಾಳು ಹಲರ ಗಡಿಯಿಂದಂ ಪಡು-
- 30 ನಲು ಬೊಬ್ಬರಿಗನ [ಕೊ]ಟ್ಟಿಯೆ ಸಾಲಿಂದಂ ಬಡಗಲು ಹಲರ ಗಡಿಯಿಂ-
- 31 ದಂ ಮೂಡಲು ಸಾತಿಂದಂ ತೆಂಕಲು ಯಿ ನಾ[ಲ್ಕು] ಗಡಿಯೊಳಗೆ ಗಣಿಯೆಕ್ಕೆ ಮು ೪ .
- 32 ಉಭಯಂ ಪಡುಮನಯೆ ಸಂಕರ ಹೆಬ್ಬಾರ ಬಿತ್ತಿ ನಡಸುವ ಗಣಿಯೆಕ್ಕೆ ಮು ೨೦ [1\*]
- 33 ಸ್ವದತ್ತಾ[ತ್\*] ದ್ವಿಗುಣಂ ಪುಣ್ಯಂ ಪರದತ್ತಾನುಪಾಲನಂ [1\*] ಪರದತ್ತಪಹಾರೇಣ(೦) ಸ್ವದತ್ತಂ ನಿಷ್ಠು-ಲ[ಂ]
- 34 ಭವೆ[ತ್\*] ದಾನಪಾಲನಯೋರ್ಮಧ್ಯೆ ದಾನಾತ್ರೇಯೋನುಪಾಲನಂ [1] ದಾನಾ[ತ್\*] ಸ್ವರ್ಗಮವೆ- [ಪ್ರೀತಿ]
- 35 ಪಾಲನಾದಚುತಂ ಪದಂ | ಯಿ ಧ(೦)ವರ್ಕೆ ಅವನೊಬ್ಬ ಅಳುವಿದರೆ ವಾರ[ಣಾ]-
- 36 ಸಿಯೆಲ್ಲಿ ಸಹಸ್ರಕಪಿಲೆ ಕೊಂದ ದೋಶಕ್ಕೆ ಹೋಹರೂ[ತ್\*] ಜಲಹರಿಯ[ನ]
- 37 [ಮಟ] ಅಕ್ಕಿ ಮುಡಿ ೬೦ [ಮಂಗಳ ಮಹಾ]ಶ್ರೀ [ಶ್ರೀ ಶ್ರೀ] .

No. 367.

(A.R. No. 168-A of 1901).

ON THE SAME SLAB.

- 1 ಶ್ರೀಗಣಾಘಪತಯೇ ನಮಃ [1\*] ಶ್ರೀಸರಸ್ವತೈ ನಮಃ [1\*] ಶ್ರೀಗುರುಭಿಷ್ಯೇ ನಮಃ [1\*]
- 2 ನಿರ್ವಿಘ್ನೈ ಮಸ್ತು | ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಟಿಚಾಂದ್ರಚಾಮರಚಾರವೇ | ತ್ರ್ಯಲೋ

- 3 ಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ || ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [||\*] ಜಯಾಭ್ಯುದಯ ಶಾ-
- 4 ಲಿವಾಹನ ಶಕ ವ ೧೩೬೪ ನೆಯ ದೊಂದುಭಿಸುವತ್ರದ ಕಾರ್ತಿಕ ಶು ೧ ಲು
- 5 ಶ್ರೀಮನ್ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ ಗಜಬೀಟಿಕಾಣ
- 6 ಪೌಠವೇವರಾಯ ಮಹಾರಾಯರು ವಿಜಯನಗರ ಸಿಂಹಾಸನಸ್ತ-
- 7 ರಾಗಿ ಸಕಲವರ್ಷಧರ್ಮವರ್ಷಮಗಳನು ಪ್ರತಿಪಾಲಿಸುವ ಕಾಲದಲ್ಲು ಶ್ರೀಮ-
- 8 [ನ್ಯ]ಹಾಪ್ರಧಾನ ಲಖಣ[ದ]ಣಾಯಕರ ನಿರೂಪದಿಂದ ತಿಂಮಂಣಬಡೆಯ-
- 9 ರು . . . . . ರಾಜ್ಯವನು ಆಳುವ ಕಾಲದಲು ಸೂರ್ಯೋಪರಾಗ
- 10 ಪುಂಜ್ಯಕಾಲದಲು ಮಣಿಗಾಣಕೇರ್ಯ್ಯ ಶ್ರೀಸೋಮನಾಥ ದೇವ . . .<sup>1</sup>

No. 368.

(A.R. No 168-B of 1901).

ON A SLAB LYING IN THE COMPOUND OF THE OLD JAINA BASTI OPPOSITE THE SOMANATHESVARA TEMPLE AT THE SAME VILLAGE<sup>2</sup>.

- 1 ಶ್ರೀವೀರರಾಗಾಯ ನಮಃ[ಃ\*] | ನಮಸ್ತುಂಗಶಿಸ್ತುಂಜಿಚಂದ್ರಚಾಮರ-
- 2 ಚಾರವೇ [||\*] ತ್ರಯಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ | ಸ್ವಸ್ತಿಶ್ರೀ [||\*] ಜ-
- 3 ಯಾದ್ಯುದಯ ಶಾಲಿವಾಹನ ಶಕವರುಷ ೧೩೬೪ ಸಂದ ವರ್ಷವಾನ ಶ್ರೀಮುಖಸಂವತ್ಸರ
- 4 ವಾಘ ಶು ೧೦ ಲು ಶ್ರೀಮನ್ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ ಮಲ್ಲಿಕಾರ್ಜು-
- 5 ನಮಹಾರಾಯರು ವಿಜಯನಗರದ ಸಿಂಹಾಸನದಲು ಸುಖಶಾಂತಬ್ರಹ್ಮವ ನಾಳುವ ಕಾಲದಲು -
- 6 ನರ ಮಹಾಪ್ರಧಾನ ಸಿಂಗಪ್ಪದಣಾಯಕರ ನಿರೂಪದಿಂದ ಬಾರಕ್ಕುರರಾಜ್ಯವನು ದೇವಂಜ್ಯ ವೋಡೆ-
- 7 ಯರು ಪ್ರತಿಪಾಲಿಸುವ ಕಾಲದಲು ಮಣಿಗಾಣಕೇರ್ಯ್ಯ ಶ್ರೀಸೋಮನಾಥದೇವಗು ಅದಿಪರಮೇಶ್ವ-
- 8 ಗೂ ಧಮ್ಮಕ್ಕೆ ಬಿಟ್ಟು ಬರಸಿ ಕೊಟ್ಟ ಶಿಲಾಶಾಸನದ ಕ್ರಮವೆಂತೆಂದರೆ | ಪೂರ್ವದಲ್ಲಿ ವಿರುಪ[ನ]-
- 9 ರು ಬೆಳಗುಳದ ಶ್ರೀಮಚ್ಚಾರುಕೀರ್ತಿಪಂಡಿತದೇವಆಯ್ಯಗಳಿಗೆ ಸರ್ವವಾನ್ಯವಾಗಿ ಬಿಟ ಅಪವಂ-
- 10 ಟಿಯ ಹರವರಿಯ ದರ್ವಾಸ್ಥಳವನು ಸುಟ್ಟು ಬ್ರಾಹ್ಮಣನು ಆಳದ ಸಂಮಂದದಿಂದ ಆ ದೇವಂಜ್ಯ -
- 11 ವೋಡೆಯರು ಸೋಮನಾಥದೇವರ ಪಾತ್ರಭೋಗಕೆ ಅದಿಪರಮೇಶ್ವರರ ಹಾಲಧಾರೆಗೆ ಬಿಟ್ಟದು ಮು[ಘ]
- 12 ನವೋಳಗೆ ಕೆಳಕೊಪ್ಪರಿಸುಉರು ಆರಮನೆಗೆ ತೆಪುವ ಕುಳಾಗದ ಗ ೧೧ ಮೊದಲವೋಳಗೆ ಸೋಮನಾ-
- 13 ಥದೇವರಿಗೆ ಗ ೫|| ಹೊ(೦)ನ್ನು ಅದಿಪರಮೇಶ್ವರರಿಗೆ ಗ ೫|| ಹೊಂನು ಯೊ ಹಂನೊಂದು ಹೊಂನಿಗೆ
- 14 ಬಂದ ಕುಳಾಗದ ತೆಪಿನ ಹೊಂನನು ಶ್ರೀ ಸೋಮನಾಥದೇವರಿಗೂ ಅದಿಪರಮೇಶ್ವರರಿಗೂ ಆಚ-
- 15 ದ್ರಾಕ್ರ ನಡವಂತಾಗಿ ಬಿಟ್ಟು ಬರಸಿಕೊಟ್ಟ ಶಿಲಾಶಾಸನಕ್ಕೆ ದೇವಂಜ್ಯ ವೋಡೆಯರ ವೊಪ್ಪ ಕರಣಿಕ ಸಾ-
- 16 ಯ್ಯಗಳ ಬರಹ ಮುಘವಿನಉರು ಹದಿನಾಲ್ಕುಮಂದಿ ಜಂನಿಗಳ ವೊಪ್ಪ | ಹಾರದನಳಯಲಿ
- 17 ಕಂದೆಯ ಬೆಳವೋಳಗೆ ಅದದೇವರಿಗೆ ಜನ್ನಿ ಶಿವಣ್ಣನಾಯ್ಕರು ಆತನ ತಮ ಯೋಶ್ಯರಸೇನಬೋವ ಮ-
- 18 ಗ ದೇವಂಜ್ಯ ಸೇನಬೋವ ಮೂವರೊಪ್ಪ ಬಿಡಾರುವಾರವಾಗಿ ಬಿಟ್ಟು ಬಾಳ ಗಡಿಯ ವಿವರ ಮೂಡಲು
- 19 ದ ಅಗಳ ತಂಕ ಹೂಳನಕ್ಕೆ ತಂಗಿನ ಕಂಟ ಪಡುವ ಯತ್ತಿದ ಅಗಳು ಬಡಗಳು ಹೆದ್ದಾರಿ ಯಿ
- 20 ಗಡಿಯೊಳಗುಳ ಬಾಳ ವಿವರ ಅದಿಯ ಗವೆ ಮು ೨ ಕೊಳಕೆಯ ಗದೆ ಮು ೬ ನಂಜ ಮು ೫ ಬಂಕ ಮು
- 21 [ಹ]ರಳ ಮು ೧|| ಮೇಲು ಬಂಕ ಮು ೧|| ಮೂವಿನ ಗದೆ ಮು ೨ ಹಾಳ ಮು ೧ ಆಂಕ ಗದ್ದೆ ಮು ೧
- 22 . [ಯೊ]ಳಗುಳ ಮಕ್ಕೆ ಮೆಕೆ ಮನೆ ಕಳ ಬಾವಿ ಯಿಪ್ಪನು ಬಿಡಾರುವಾರವಾಗಿ ಬಿಟ್ಟು ಕಡಂಗೊಂಡ

<sup>1</sup> Incomplete. This inscription is engraved just above the previous number.  
<sup>2</sup> The positions of this and other inscriptions not included in the *Annual Report on Epigraphy* could not be checked, as they are not marked on the impressions or wrappers. The situations given here are those entered in the preliminary transcripts.



- 8 ಕ ಹಲರು ನೂಱುಅಯ್ಯತ್ತಮೂವರ ಅನುಮತದಿಂದ
- 9 ಚೊಕ್ಕಣ್ಣುಗಳ ಮಗ ಮಣಿಗಾಱುಕೇರಿಯ ಬಸ್ತಿಯ ಪೂಜಾ-
- 10 ಕಾರಿ ಬೊಮ್ಮರಸನೂ ಆದಿಪರಮೇಶ್ವರರಿಗೆ ಮಾಡಿದ ಧರ್ಮ-
- 11 ದ ಬಾಳನ ವಿವರ ಅಯಿರಡಿಯಲು ಆದಿದೇವರ [ಹೊ]ಲ-
- 12 ದ ಬಾಳನೊಳಗೆ ಮೂಡಲು ಹೊಳೆಯಂದೆ ಪಡುವ[ಲು]
- 13 ತೆಂಕಲು ನೀರು ಹರಿವ ತೋಡಿಂದೆ ಬಡಗಲು ಪಡುವಲು ಆ-
- 14 ದಿದೇವರ ಮೂಲದ ಮಕ್ಕಿಯ . ದೆ ಯಿಂದೆ ಮೂಡಲು ಬಡಗ-
- 15 ಉ ಆದಿದೇವರ ಮೂಲದ ಉಳದ ಗ[ದ್ದೆ]ಡ್ಡೆಯಿಂದೆ ತೆಂಕಲು ಯಿಂ-
- 16 ತೀ ಚತುಸ್ಸಮೆಯೊಳಗುಳ ಬಯಲಗದೆಯಲ್ಲಿ ಬಿತ್ತುವೆ ಬೆದೆಗಣಗಿಲು ನಾ-
- 17 ಘಂಡುಗದಲೂ ಮೂಡೆ ಅಯಿದು ಯೊ ಬಾಳನಲೂ ಗೇಣಿಯಾಗಿ
- 18 ಬಾಹ ಅಕ್ಕೆ ಮೂಡೆ ಹದಿನಾಱು ಯಾ ಬಾಳನೂ [ಆ]ದಿದೇವರ ಕೈ-
- 19 ಯ್ಯಲಿ ಅ[ತ್ಥ]ಪರಿಚ್ಛೇದವಾಗಿ ಕೊಟ್ಟು ಮೂಲಪರಿಚ್ಛೇದವಾಗಿ ಕೊಂ-
- 20 ಡು ಆದಿದೇವರಿಗೆ ಪ್ರತಿದಿನವೂ ನಡವೆ ಒಂದು ತಂಬುಗೆ ಹಾ-
- 21 ಲಧಾರೆ ನಡಲುದಕ್ಕೆ ಬಿಟ್ಟು ಧರ್ಮ[ಗದ್ದೆ ಬಾಳು] ಯಿ ಧಂ-
- 22 ವ್ಯುಕ್ತೆ ಆಳುಪಿದವರುಂಟಾದರೆ ಬಾಣರಾಸಿಯಲ್ಲಿ [ಸಾವಿ]-
- 23 ರ ಕವಿಲಿಯ ಕೊಂದ ದೋಷಕ್ಕೆ ಹೋದರು | ಸ್ವದತ್ತಂ ಪರದತ್ತಂ ನಾ ಯೋ ಹ-
- 24 ರೇತಿ ವಸುಂಧರಾಂ [\*] ಸಪ್ಪಿನ್ವರ್ಷಸ[ಹ\*]ಶ್ರಾಣಿ ವ್ರಿಪ್ರಾಪ್ತಿಯಾಂ ಜಾಯತೇ ಕ್ರಮಿ[ಃ \*] ಶ್ರೀ
- 25 ಂತರಾಗಾಯ ನಮ[ಃ\*]|| ಕ(ಂ)ಲಸಾಸನದ ಮೇಲೆ ಬರೆದ ಬಾಳಂ-
- 26 ದ ನಡವೆ ಅಕಿ ಮೂಡೆ ಸಂಬುಮಂಜನ ಮಕ್ಕಳಂದೆ ಅಕ್ಕೆ
- 27 ಮೂಡೆ ೧೨|| ಅಂಣಮಂಜನಿಂದೆ ೨|| ಅಂತು ೧೬[||]

### No. 372.

(A.R. No. 168-F of 1901).

ON A BROKEN SLAB LYING NEAR A WELL OPPOSITE THE OLD JAINA-BASTI.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ! ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಚಿದ್ರಚಾಮರಚಾರವೇ |
- 2 ತ್ರೈಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ [||] ಸ್ವಸ್ತಿಶ್ರೀ [||\*] ಜಯಾಭ್ಯುದಯ ಕಕವರುಷ್ಠ
- ೧೨-
- 3 ೫೯ ನೆಯ ಪಿಂಗಳಸಂವತ್ಸರದ ಕಾರ್ತಿಕ ತುಧ ೧ ಬು ಶ್ರಿಮನ್ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಸರಮೇಶ್ವರ ಆ
- ರಿರಾ-
- 4 ಯವಿಭೂತ ಪೂರ್ವಪಶ್ಚಿಮದಕ್ಷಿಣಸಮುದ್ರಾಧಿಪತಿ ಶ್ರಿವೀರಪ್ರತಾಪ ದೇವರಾಯಮಹಾರಾಯರು ವಿಜಯ
- ನಗರಿ-
- 5 ಯ(ನಗರಿಯ) ರಾಜ್ಯಾಭ್ಯುದಯದಲೂ ರಾಯನ ನಿರೂಪದಿಂ ಶ್ರೀಮ(ಂ)ನ್ಮಹಾಪ್ರತಾಪ ಅಂಣಪ್ಪನೊಡೆ-
- ಯರು ಬಾರ-
- 6 ಕೂರ ರಾಜ್ಯವೆ ನಾಳುವ ಕಾಲದಲೂ ಬಾರಕೂರ ಮಣಿಗಾಱುಕೇರಿಯ ವೊಳಗಣ ಸೋಮನಾಥದೇವರ
- ಸಂನಿಧಿಯಲಿ
- 7 ಪಟ್ಟಣಬಳಿಯ ಪುರುಸೇನಸೆಟ್ಟಿಯರ ಮಗ ಹೆಗಡೆಬಳಿಯ ಚಿನ್ನವರದ ನಾಗಂಣಸೆಟ್ಟಿಯರು ಸೋಮ-
- ನಾಥದೇವರ [ಸೆ]-
- 8 ನಿಧಿಯ[ಲಿ] ಮಾಡಿದಂಥಾ ಧ(ಂ)ರ್ಮಶಾಸನದ ಪಟ್ಟಿಯ ಕ್ರಮವೆಂತೆಂದರೆ ಮಣಲೂರಬಳಗೆ | ಮಣಲೂ-
- 9 ರದೇವರ ಮಾಧವಮಯ್ಯನ ಮಕ್ಕಳು ಕ್ರಾಪ್ಪನೂ ನಾರಾಯಣನೂ ಕ್ರಿಷ್ಣಮಯ್ಯನ ಮಗ ವಾಸ್ತೇವ-
- ಮಯ್ಯ-
- 10 ನೂ ಕೊಯಕೂರ ವಾಸ್ತೇವಮಯ್ಯನ ಮಗ ಕ್ರಿಷ್ಣಮಯ್ಯನೂ ಒಪ್ಪಿ ಬರೆದ ಶಿಲಾಸಾಸನದ ಕ್ರಮವೆ-
- 11 ತೆಂದರೆ ನಾಗಂಣಸೆಟ್ಟಿಮಯ್ಯಕ್ಕಳ ಕಯ್ಯಲಿ ಮೂಲವ ಕೊಂಡ ಬಾಳು ಬಡಗ ತಾರ ಹಿರಿ-
- 12 ಯ ಗದ್ದೆ ಜೋಗಿಯ ಗದ್ದೆಯ ಚತುಸ್ಸಮೆಯ ವಿವರ ನಾಗಂಣಸೆಟ್ಟಿಯರ ಗಡಿಯಿಂದೆ
- 13 ಮೂ(ಡ)ಡಲು ಊ[ಪಾ]ಧ್ಯನ ಗಡಿಯಿಂದೆ ತೆಂಕಲು ಅಯಿತಾರ್ಯರ ಗಡಿಯಿಂದೆ ಪಡುವಲು ತು-

- 14 [ರ] . [ನ] ಗಡಿಯಿಂದ ಬಡಗಲು ಯಿಂತಿ ಚತುಸ್ಪ್ರಮೆಯ ಒಳಗೆ ಬಿತ್ತುವ ಆಯಿದು ಮೂಡಲೂ  
 15 ಮೂವತ್ತು ಹಾನೆ ಕಚಿನಕೆಯ ಪಡುವೆ ಗದ್ದೆಯ ಪಡುವಲು ಮೂವತ್ತಾಯಿದು ಹಾನೆ || ಕೂ-  
 16 ಣೆಗೆಯ ಪಡುವಲು ಹದಿನಾಳು ಹಾನೆ ಸೋಮನ ಕಂದೆ ನಾರಾಯಣಮಯ್ಯ ತನ ಗಡಿ-  
 17 ಯಿಂದ ಪಡುವಲು ನಾಲ್ವತ್ತು ಹಾನೆ ಆಕ್ಕನ ಗದ್ದೆ ವಿಷ್ಣುಮಯ್ಯನ ಗಡಿಯ ಪಡುವಲು ಹ(ಂ)ನ್ನೆ ರಡು  
 ಹಾ-  
 18 ನೆ ಮನೆಯ ಬಾಗಿಲು ನಾರಾಯಣಮಯ್ಯ ತ(ಂ)ನ್ನೆ ಗಡಿಯಿಂದ ಪಡುವಲು ಹ(ಂ)ನ್ನೆ ರಡು ಹಾನೆ ಕಂ-  
 19 ಚಿನಕೆಯ ಊಪಾಧ್ಯರ ಗಡಿಯ ಬಡಗಲು ಅಳು ಹಾನೆ ಅಂತು ಯೇಕತ್ರ ಬಿತ್ತುವ ಬೆದೆಗಣಿಲು  
 20 ನಾಗಂಡುಗದಲೂ ಯೆಂಟು ಮೂಡಲೂ ಮೂವತ್ತು ಹಾನೆ ಮನೆ ಮನೆತಾಳು ಭಾವಿಯ [ಸಿಂ]ನ್ನೆ ಸಹವಾ-  
 21 ಗಿ ನಾಗಣಸೆಟ್ಟಿಯರೂ ಕೊಂಡ ಮೂಲ ಮತ್ತಂ ನಾಗಣಸೆಟ್ಟಿಯರ ಮೂಲ ಮಣೂರೊಳಗೆ ಅ .  
 22 . . ವ ಪಡುವ ಬಯಲೊಳಗೆ ಹಾಟಕೇಶನಗದ್ದೆಯ ಚತುಸ್ಪ್ರಮೆಯ ಏವರ ತೊಡಿಂದ ಪಡುವಲು  
 ಕೂಂ-  
 23 [ದೆ]ಂಣಮಯ್ಯನ ಗಡಿಯಿಂದ ಬಡಗಲು ಬಿಜಿಂಣಸೆಟ್ಟಿ ನಾರಣಮಯ್ಯನ ಆರುವಾಗದ ಗಡಿಯಿಂದ  
 24 ಮೂಡಲು ಸೋಮದೇವಮಯ್ಯನ ಗಡಿಯಿಂದ ತೆಂಕಲು ಯಿಂತಿ ಚತುಸ್ಪ್ರಮೆಯ ಒಳಗೆ ಆಯಿವತ್ತು  
 ಹಾನೆ  
 25 [ತ]ಳಕೆಯ ಗದೆ ಹಂದೆಯ ಗಡಿಯಿಂದ ಮೂಡಲು ನಾರಾಯಣಮಯ್ಯನ ಗಡಿಯಿಂದ ಪಡು  
 ವಲು ಮೂ-  
 26 . . . . . [ಕೊ]ಂಜಿಣ್ಣಮಯ್ಯನ ಗಡಿಯಿಂದ ಪಡುವಲು ನಾರಣಮಯ್ಯನ ಗಡಿಯಿಂದ  
 27 . . . . . ಮನೆಯ ಬಾಗಿಲ ಗದ್ದೆಯ ಹನ್ನೊಂದು ಹಾನೆ ಕೂಣೆಗೆಯ  
 28 . . . . . ಕಂಚಿಕೆಯೇಳು ಹಾನೆ ಅಂತು ಯೇಕತ್ರ ಬಿತ್ತುವ ಬೆದೆ-  
 29 . . . . . ಮನೆ ಮನೆತಾಳು ಭಾವಿಯ ಸಿಂನೆ ಸಹವಾ-  
 30 . . . . . ವಿನ ಕ್ರಿಷ್ಣಹಂದೆಯ ಕಯ್ಯಲು  
 31 . . . . . [ಹಂ]ದೆಯ ಗಡಿಯಿಂದ  
 32 . . . . . ಲು ಬಿತ್ತುದು ಮೂ  
 33<sup>1</sup> . . . . . ಡು . ಯ ಒಳಗೆ ಅಂಪಾ . ಕ್ರಿಷ್ಣಮ[ಗ\*]  
 ವಾಸ್ತೇ-  
 34 . . . . . ನಾಗಣ . . . . . ಸೆಟ್ಟಿಯರೂ ಕೊಂಡ ಮೂಲದ ಬಾಳನ ಚತು-  
 ಸ್ಪ್ರಮೆ-  
 35 ಯ ವಿವರ . . . . . ಗಡಿಯಿಂದ ಪಡುವಲು ತೆಂಕಲು ಗುಂಮಿಸೆಟ್ಟಿ ಕಾಮಂ-  
 36 ನ ಸೆಟ್ಟಿಯ ಗಡಿಯಿಂದ ಬಡ(ಡ)ಗಲು ಪಡುವಲು [ಬಿ]ರಮಸೆಟ್ಟಿಯ[ರ] ಗಡಿಯಿಂದ ಮೂಡಲು .  
 37 ಬಡಗಲು ಕ್ರಿಷ್ಣ ಕಾರಂತೆ . . . . . ಣ . . . . . ಮಯ್ಯಕ್ಕಳ ಗಡಿಯಿಂದ ತೆಂಕ-  
 38 ಲು ಯಿಂತಿ ಚತು[ಸ್ರಮೆ]ಯೊಳಗೆ ಬಿತ್ತುದು [ಮೂವ]ತ್ತು ಹಾನೆ [ಯಾ]ಳು ಮೂಡೆ ಆಳು ಮೂಡೆ  
 ಗದ್ದೆ . . . . .  
 39 . ಸೆಟ್ಟಿಯರು ಕೊಂಡ ಮೂಲ ಯಿ ಬಾಳಿಗೆ ಗೇಣಿಯ ಅಕ್ಕಿ ಮೂಡೆ ಹದಿನಾಳು ಮೂಡೆ ತೆಂಕು-  
 40 . ತೆಂಕವ ದೇವಸ್ವನ ಕಳಚಿ ಯಿ ಬಾಳಿಗೆ ತೆಂಕವ ತೆಂಕು ಅಯಿ[ದು ಬಿತ್ತು ಹಾನೆ] ಮಧ್ಯಸ್ತನ ಕಾ-  
 ರಿಗೆ ಯ[ರ]  
 41 ಡು (ಹೊ)ಹೊ[ಂ\*]ನು ಮತ್ತಂ ಉಪ್ಪಲಾಗ ಒಳಗೆ ಅಂಬಷೆ ಗುಂಜಿಯ ಒ[ಳ]ಗೆ ಗೋವಿಂದ[ನಯ್ಯನ]-  
 ನದೇವನ  
 42 ತಂಮ ಕಿಷ್ಣ ನಯ್ಯನದೇವನ ಕಂನ್ಯ ಬಾ . . . . . ಮೂಡಲು . . . . . ತವರು ಯೇಕ-  
 ತ್ರವಾಗಿ . . . . .  
 43 . . . . . ನಾಗಣಸೆಟ್ಟಿಯರೂ ಕೊಂಡ ಮೂಲದ ಬಾಳನ ಚತುಸ್ಪ್ರಮೆಯ ವಿವರ ಮೂಡಲು . . . . .  
 44 . . . . . ತೆಂಕಣ ಬೆಟ್ಟಿನ ಬಹ ಬ . . . . . ಆ ಗದ್ದೆಯ ಚತುಸ್ಪ್ರಮೆಯ ವಿವರ  
 . . . . .

† This and the following lines are engraved on the other side of the slab.

- 45 ಮೂಡಲು [ಕೊಂ]ಗಿ ಬಾಹಿರಿಯ ಗಡಿ . . . ವಂದನ ಗಡಿ ಮ[ದ] ಬೆಂದನ ಗಡಿ ಯ ಮೂವರ ಗಡಿಯಿಂದಂ ಪ-
- 46 [ಡು]ವ . . . . . ಮನೆಯಿಂದಂ ಬಡಗಲು ಪಡುವಲು . . . ನೆಯ ನೈರಿ[ತ್ಯ] ಗಡಿಯಿಂದಂ ಮೂ-
- 47 ಡಲು ಬಡಗಲು ಹೊ[ಳ\*]ಯಿಂದಂ ತೆಂಕಲು ಯಂತಿ ಚತುಸ್ಸೀಮೆಯ ಒಳಗೆ . . . . .
- 48 . ಬೆದೆಗಣಗಿಲು ನಾಗಂಡುಗದಲೂ . . . . . ಚತುಸ್ಸೀಮೆಯ ವಿವರ . . . . .
- 49—52 completely damaged.
- 53 . . . . . ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು ಪರಿ-
- 54 . . . . . ಮೂಡಲು ಬಡಗಲು [ನೆಯ್ಯ] ಪಳ್ಳಿಯ ಮೂಲದ ಮೆಕೆಯ
- 55 . . . . . ಚತುಸ್ಸೀಮೆಯ ಒಳಗುಳ ಮೆಕೆಯ ಬಾಗಿಲಗದ್ದೆ ಬಿತ್ತುವ ಬೆದೆಗಣ-
- 56 ಗಿಲು . . . . . ಮೂಡೆ ಗದ್ದೆ ಯಿ ಬಾಳುಂಗ ಗೇಣಿಯ ಅಕ್ಕಿ ಮ-
- 57 ಕ್ಕಿ ಮನೆ ಮನೆತಾಲು . . . . . ಉಡುಪಿನದೇವರಿಗೆ ತೆವುವ ದೇವಸ್ವದ ಭತ್ತ ಅಯಿ-
- 58 . . . . . ನಡೆವ . . . . . ಕುಳಾಗದಲಿ ಅರಸಿಗೆ ತೆವುವ ತೆವು
- 59 . . . . . ತೆವುವ ತೆವು ಮನೆತಾಲು ಊ ಸಹವಾಗಿ ಮದ್ದ್ಯಸ್ತನಾದ . . . . .
- 60 . . . . . ಯೆರ ಸಾಧಾರಣ ಸಂವತ್ಸರದ . . . . .
- 61 . . . . . ಸ್ವಾಮಿಯ ಬಳಯ . . . . .
- 62 . . . . . ಸೆಟ್ಟಿಯರ ಕಯ್ಯಲು . . . . .
- 63—67 mutilated and damaged.

**No. 373.**

(A.R. No. 168-G of 1901).

ON ANOTHER SLAB LYING IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀ ಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ [1\*] ನಮಸ್ತುಂಗ್ ಶಿರಶ್ಚುಂಬಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [1\*] ತ್ರೈಲೋಕ್ಯನಗ-
- 2 ರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ [11\*] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [11\*] ಜಯಾಭ್ಯುದಯ ಶಕವ ೧೨೪೯ ವರ್ತಮಾ-
- 3 ನ ವ್ಯವಹಾರಿಕ ಸರ್ವಜಿತಸಂವತ್ಸರದ ಮಾರ್ಗಶಿರ ಶು ೧ ಲೂ ಶ್ರೀಮನ್ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪೆರ-
- 4 ಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ ಶ್ರೀವಿರೂಪಾಕ್ಷರಾಯಮಹಾರಾಯರೂ ಅನೇಕರಾಜ್ಯಾಭ್ಯುದಯಗಳ-
- 5 ಂ ಪ್ರತಿಪಾಲಿಸುತಿಹ ಕಾಲದೊಳು ಅ ರಾಯ[ರಾ] ದಣಾಯಕರ ನಿರೂಪದಿಂ ಕೊಂಡೆರಾಜವೊಡೆಯ[ರೂ]
- 6 ಬಾ[ರ]ಕೂರ ನಾಳುವ ಕಾಲದಲ್ಲಿ ಬೊ(೦)ಮ್ಮಸೆಟ್ಟಿಯ ಬಳಯ ವಿಠಲಸೆಟ್ಟಿಯ ಮಗ ಹೆಗಡೆಬಳಯ ಅಂ-
- 7 [ಮ]ಸೆಟ್ಟಿ ಮಣಿಗಾಂಟಕೇರ್ಯ್ಯ ಶ್ರೀಸೋಮನಾಥಂಗೆ ಮಾಡಿದ ಧ(೦)ಮ್ಮದ ವಿವರ ಯೆಡೆವೆಟ್ಟಿನ ಬಯಲೊಳ-
- 8 [ಗೆ ತಾ] . . . ದ್ಧ ಬ್ರಹ್ಮಾ[ದಾ]ಯದ ಮೂಲದ ಬಾಳನ ಚತುಸ್ಸೀಮೆಯ ವಿವರ ಮೂಡಲು [ಕಾರಂತರ ಗಡಿ]-
- 9 ಯಿಂದಂ ಹೇರಳರಾ ಗಡಿಯಿಂದಂ ಯೆಡೆವೆಟ್ಟಿನ ಶಂಕರನಾರಾಯಣದೇವರ ಗಡಿಯಿಂದಂ ಯಿ ಮೂ-
- 10 ಳು ಗಡಿಯಿಂದಂ ಪಡುವಲು ತೆಂಕಲು ಶಂಕರನಾರಾಯಣದೇವರ ಗಡಿಯಿಂ ಪುರುಷಣಸೆಟ್ಟಿಯ ಗಡಿಯಿಂ-
- 11 ದಂ ಯಿ ಯೆರಡು ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು ಪಡುವಲು ಮಯ್ಯಕ್ಕಳ ಗಡಿಯಿಂದಂ ಮೂಡಲು ಮತ್ತಂ ಮಯ್ಯ-
- 12 ಕ್ಕಳ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕಲು [ಹಾಳ]ಕ್ಕಳ ಕರಣೆ[ಕರ] ಗಡಿಯಿಂದಂ ಶಂಕರನಾರಾಯಣದೇವರ ಗಡಿಯಿಂ ಮೂಡ-
- 13 [ಲು] ಬಡಗಲು ದೇವಹೇರಳ ಯೆರಡು ಗಡಿಯಿಂದ ತೆಂಕಲು ಯಿ ಮುಳು ಮುಡೆಯು ಯಿಪ್ಪತ್ತು ಹಾನೆ ಬಿತ್ತುವ .

- 14 . . . . . ಡಲು ಶಂಕರಸೆಟ್ಟಿಯ ಗಡಿಯಿಂದ ತೆಂಕಲು .
- 15 . . . . . ಲು ಹೇರಳ ಗಡಿಯಿಂದ ಬಡಗಲು ಪಡುವಲು ಅಯನಬಳಯ ವೀರಕಾರಂತ . . . . .
- 16 . . . . . ಗಡಿಯಿಂದ ಮೂಡಲು ಬಡಗಲು ಶಂಕರಸೆಟ್ಟಿಯ ಗಡಿಯಿಂದ ತೆಂಕಲು ಯೊ ನಾಲ್ಕು ಗ
- 17 . . . . . ಗದ್ದೆ ಹಾನೆ ಮೂವತ್ತು ಮತ್ತಂ ಪಡುವ ಗದೆಯ ಬಾಳ ಚ-  
ತುಸ್ಸೀಮೆಯ ವಿವ-
- 18 ರ ಮೂಡಲು ಕಾರಂತರ ಅ[ಳ]ಯ . . . . . ಕಾಟರ ಯೊ ಮೂಟು ಗಡಿಯಿಂದ ಪಡುವಲು  
ತೆಂಕಲು
- 19 ಅಯರಾಡಿಯ ಗಡಿಯಿಂದ ಬಡಗಲು ಪಡುವಲು ಶಂಕರಸೆಟ್ಟಿಯ ಗಡಿಯಿಂದ ಮೂಡಲು . .
- 20 . . . . . ನಾಗಣಸೆಟ್ಟಿಯ ಗಡಿಯ ವೋಣೆಂದ ತೆಂಕಲು ಯಂತೀ ಚತುಸ್ಸೀಮೆಯೊಳಗುಳ ಬಿತ್ತುವ  
ಬೆದೆಗಣ-
- 21 ಗಿಲು ನಾಳೆಂಡುಗದಲೂ . . . . . ಮು [೧೮] ಲು [ಮೊ]ತದಲೂ ಹದಿನೆಂಟು ಮೂಡೆ . . . . .
- 22 . . . . . ಜನ ೨[ಕ್ಕೆ ಅಕ್ಕಿ] ಮು ೨೦ [ಅ]ರಾಡಿಯ [ಕಟ್ಟಿಯ ದಂಣೆತಿಗೆ] ಅಕ್ಕಿ ಮು ೧||  
ಉಭಯಂ ಯಿಪ್ಪತ್ತು [ಮೂಡೆ]
- 23 (ಮೂಡೆ) ಅಕ್ಕಿಯನೂ ಸುರ(೦)ಣ್ಯೋದಕಧಾನಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ ಕೊಟ್ಟಿ[ವು] ಯೊ ಧ(೦)ಮ್ಯೂ-  
ವನೂ ಆರೊ . . . . .
- 24 . . . . . [ಕ್ರ]ಮಾ[ಚಾ]ರಕ್ಕೆ ಮಣಿಗಾಟಕೇರ್ಯೊ ಹಲರು ಸೆಟ್ಟಿಕಾಟರು ನಿಲಿಸಿಕೊಳುವರು  
ಯೊ ಧ(೦)ಮ್ಯೂ . . . . .
- 25 ಅಳುಪಿಯ . . . . . ವಾರಣಾಸಿಯಲ್ಲಿ ನೂಣಿ[ಂಟು] ಕವಿಲೆಯ ಕೊನ್ನ [ವಾ]ತಕಕ್ಕೆ ಹೋದರು [||\*]
- 26 ಸೋಮನಾಥದೇವರ ವೊಪ್ಪು [||\*]

### No. 374.

(A.R. No. 169 of 1901).

ON A SLAB SET UP NEAR THE SOMANATHESVARA TEMPLE AT THE SAME VILLAGE.

- 1 ಶ್ರೀಗಣಧಿಪತಯೇ ನಮ[ಃ] ಶ್ರೀಗುರುಭ್ಯೋ [ನಮಃ] . . . . .
- 2 ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಭಿಚಂದ್ರಚಾಮರ(ಚಾಮರ)ಚಾರವೇ [||\*] ತ್ರಯಿಲೋಕ್ಯ . . . . .
- 3 ಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ [||\*] ಸ್ವಸ್ತಿಶ್ರೀ [||\*] ಜಯಾಭ್ಯುದಯ ಶಾಲಿವಾಹನ ಶಕ . . . . .
- 4 ಸಂದು ವರ್ತಮಾನ ಸರ್ವಜಿತುಸಂವತ್ಸರದ ಮಾಘ ಶು [೪] ಶ್ರೀಮತು ರಾಜಾಧಿರಾಜ . . . . .
- 5 ಪ್ರತಾಪ ಅಚುತಮಹಾ[ರಾಯರು\*] ರಾಜ್ಯವ ಸ್ರತಿಪಾಲಿಸುವ ಕಾಲ . . . . .
- 6 ಗಾರಕೇರಿಯವೊಳಗಣ ಸೋಮನಾಥದೇವರ ಸಂನಿಧಿಯಲಿ . . . . .
- 7 ರ ಬಳಯ ಹೊಸಮನೆಯ ಗಣಪಸೆಟಿಯರು ಗೋಪಿನಾಥದೇವರ ಪ್ರ[ತಿ]-
- 8 ಸ್ವೆಯ ಮಡಿಸಿ ದೇವರ ವಿನಯೋಗಕ್ಕೆ ಬಿಟ ಅಕ್ಕಿ ವಿವರ ಬ[ಸು]ಟಿ . . . . .
- 9 ಉ ಬದ ಬ್ರವ್ಯದಾಯದೆ ಮೂಲದ ಬಾಳು ಗೊಳಯಡಿಯ ನ . . . . .
- 10 ಹಾನೆ ೬೦ ಅದಕೆ ಗಣಿ ಅಕ್ಕಿ ಮು ೫ ಸಿರಿಯಾರದೊಳಗೆ . . . . .
- 11 ಬಯಲವುಳಗೆ ತವಗೆ ಬಂದ ಭಾಗಿಯಲಿ ನಡವ ಅಕ್ಕಿ ಮುಡಿ ೨ . . . . .
- 12 [ಉರಾ]ಬವುಳಗೆ ಅರಿಯನ ಗದೆ ಮು ೩ ಅದಕ್ಕೆ ನಡವ ಅಕ್ಕಿ ಮುಡಿ . . . . .
- 13 ಕೆ ಕಟು ತೆರು ಕಾಟಿ ಹಣ ೧ ವು[ಮಾನೆ]ವುಳಗೆ ನಡವ ಅಕ್ಕಿ ನಾ . . . . .
- 14 ತೆರು ಅಕ್ಕಿ ಮು [೮] ಮತ್ತಂ ಎರನಾಟಿವೊಳಗೆ ವುಸಲಾಟ್ಟಿಯ[ಗೋ]-
- 15 [ಪ]ನಾಥದೇವರ ಗಡಿಯಿಂದ ಮೂಡಲಾ[ಗಿ] ನಮ [ಬ]ಗೆಯ ಗಳವಾ . . . . .
- 16 . . . . . ಕಂ ಗದ ಮು ೩ ಮತ್ತಂ ಬಿತ್ತು ಹನ ಗದೆ ಮು ೧|| . . . . . ಬಾಳನ ಮ
- 17 ಕಾಟಿವೊಳಗೆ ನಡವ ಅಕ್ಕಿ ಮುಡಿ ೧೮| ಯಿ ಕಲಿವರ ಅಕ್ಕಿಯಂ-

- 18 ನು ಗೋಪಿನಾಥದೇವರ ವಿನಯೋಗಕ್ಕೆ ಬಿಟದು ಯಿ ಧರ್ಮ್ಯ ತಪಿ[ಧ]ವರು
- 19 ಉಂಟವರೆ ವಾರಣಾಸಿಯೆ[ಲಿ ಸಾ]ವಿರಕವಿಲೆಯ ಕೊಂದಂ[ಧ\*] ಪಾ-
- 20 [ತಕ]ಬಯನಟನ ಹಾಟಿಯೊಳೆ ನಾಸುಭಟ್ಟ ಪರಿವಾರಮಗ
- 21 ಹೆಬಾರ ದೇವರ ಅರು[ನಾಡ] ಗದೆ ಮುಡಿ ೧|| . . . . .
- 22-23 . . . . .

**No. 375.**

(A.R. No. 170 of 1901).

ON ANOTHER SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ೦ ಶ್ರೀಗಣಾಧಿಪತಿಯೇ ನಮಃ [1\*] ಶ್ರೀಸರಸ್ವತಿಯೇ(೦) ನಮಃ [1\*] ಶ್ರೀಗುರು . . . . .
- 2 ನಿರ್ವಿಘ್ನ ಮಸ್ತು [1\*] ನಮಸ್ತುಂಗಶಿರಸ್ತುಂಜಚಂದ್ರಚಾಮರತಾರವೇ | [ತ್ರೈ . . . . .
- 3 ರಂಭಿಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ [11\*] ಸ್ವಸ್ತಿಶ್ರೀ [11\*] (ಜಯಾ)ಜಯಾಭ್ಯುದಯ ಶಾಲಿನಾಹನ-
- 4 ಶಕವರುಷ ೧೫೦೦ ಸಂದು ಮೂರನೆಯ ವರ್ತಮಾನ ವಿಕ್ರಮಸಂವತ್ಸರದ ಆಷಾಢದ ಬ-
- 5 ಹಳ ಆಮಾವಾಸೆ ಸೋಮವಾರ ಪುಂಣ್ಯಕಾಲದಲ್ಲು ಶ್ರೀಮಂಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾ(ಜ)-
- 6 ಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ ಶ್ರೀರಂಗಮಹಾರಾಯರು ವಿ[ದ್ಯಾ]ನಗರ[ದ\*] ಸಿ[ಂ\*]ಹಾಸನದಲೂ  
ಕುಳಿತು
- 7 ಸುಖಸಂಕಥಾವಿನೋದದಿಂದ ಸಕಲ ವ(೦)ರ್ನಧ(೦)ರ್ಮಗಳಂನು ರಾಜ್ಯವಂನು ಪ್ರತಿಪಾಲಿಸುವ ಕಾ-
- 8 ಲದಲ್ಲೂ ಆ ರಾಯರ ನಿರೂಪದಿಂದ ಸಂಕಣನಾಯಕರು ಬಾರಕೂರರಾಜ್ಯವಂನು ಆಚ್ಚಪ್ಪ-
- 9 ವ್ರೇಡೆಯರಿಗೆ ಪಾಲಿಸಿ ಅವರ ನಿರೂಪದಿಂದ ಮಣಿಗಾರಕೇರಿಯವೊಳಗಣ ಸೋಮನಾ-
- 10 ಥದೇವರ ಸಂನಿಧಿಯಲೂ ನರಯನಬಳಯ ಯಿಂವ್ವುಡಿ ಗಣಪಸೆಟ್ಟಿಯ ಸಂತಾನದ ಯೋಸ್ವರಂ-
- 11 ಣಸೆಟಿ ಅವರ ಕೂಡಣ ಸಂಕಮಸೆಪಿತಿ ಯಿ ಕರ್ತರೂ ಸಹ ಮಾಡಿದ ಧ(೦)ರ್ಮ ನಿತ್ಯಭತ್ರ ಧ(೦)-
- 12 [ರ್ಮ] ಜನ ೬ಕೆ ಸೋಮನಾಥದೇವರ ನಯಿರುತ್ಯದ ದಿಕ್ಕಿನಲ್ಲಿ ಕಟಿಸಿದ ಮತಕೆ ಬಿಟ ಬಾಳು ಬ್ರಹ್ಮಾ-
- 13 . . . . [ಭಾ]ಗೆಯ ಆಲಂಜಿಯವೊರೊಳಗೆ ಜರದ ಮೂಲದ ಬಾಳು ತೋಟದ ಗದ್ದೆ ಯ
- 14 ಗಡಿಯಿಂದಂ [ಪಡುವ]ಲು . . . . ಗದ್ದೆ ಹರಿವ ತೋ[ಡಿ]ಂದಂ ಬಡಗಲೂ ಕೋಟಕೇರಿಯ  
ಹಲ-
- 15 ರ ಗಡಿಯಿಂದಂ ಮೂಡಲೂ ಹರಿವ . . . . ವಾ ದಾರಿಯ ಯಿ ಮೂರು ಗಡಿಯಿಂದಂ
- 16 ತೆಂಕಲೂ ಗಡಿಯೊಳಗೆ ಬಿತ್ತುವ ಗದೆ ಮು[ಡೆ ೧] ಯಿದಕ್ಕೆ ಗೇಣಿಯ . . . . .  
ಪೊ[ದ]
- 17 ನಾಗರಸರಿಗೆ ಕಟುದೆರು ಮುಡಿ ೧ ಯೆಂಟನುಳುದು ಮ[ಟ]ಕೆ ಅಕ್ಕಿ [ಮು]ಡಿ ೨೦ . . . . .
- 18 ಚರುವಳಯ ಬಯಲೊಳಗೆ ಚೌಳಕೇರಿ ಬಸ್ತಿಬಾಳಂದ ಪಡುವ ಸರ್ವಮಾನ್ಯದ ಬಾಚ[ನ ಗ]-
- 19 ಡಿಯಿಂದ ಬಡಗಕಟಿಯ ನಾರಣಸೆಟಿಗಡಿ ಆ ಬಸ್ತಿಗಡಿಯಿಂದ ಮೂಡಕಟಿ ನಾರಣಸ-
- 20 ಟಿಗಡಿಯಿಂದ ತೆಂಕ ಗದೆ ಮು ೧|೦ ಕೆಂಮಂಣ ಬಯಲೊಳಗೆ ಹುಣುಸೆಅಡಿ ಊರಾಳ[ರ]
- 21 ಕೇಶಹೆಬಾರನ ಗಡಿಯಿಂದ ಪಡುವ ತೋಡಿಂದ ಬಡಗ ಮಾಡವಹಂದೆಯ ಗಡಿಯಿಂ-
- 22 ದ ಮೂಡ ಹುಣುಸೆಅಡಿಊರಾಳರ ಗಡಿಯಿಂದ ತೆಂಕ ಗದ್ದೆ ಮು ೨ ಕೋಣೆಬಯಲೊ[ಳ]-
- 23 ಗೆ ಒಡೆಯ ಹೋಳರ ಗಡಿಯಿಂದ ಪಡುವ ದೇವಸ್ವದಿಂದ ಬಡಗ ಹುಣುಸೆಅಡಿಊರಾ-
- 24 ಳ ವಾಸುದೇವಹೆಬಾರ ಗಡಿಯಿಂದ ಮೂಡ ಮಣಿಗಾರಕೇರಿಯ ಹಲರ ಗಡಿ ಕು[ಞಾಣ]-
- 25 ಕಳ ಗಡಿಯಿಂದ ತೆಂಕ ಗದ್ದೆ ಮು ೧|೦ ಅಂತು ಗದೆ ಮು ೪|| ಗೆ ತೆರು ಕಳದು ಶುದ್ಧ ನಡವ ಅಕ್ಕಿ
- 26 ಮುಡಿ ೨೦ ಪಡುವ ಕೇರಿಯೊಳಗೆ ಚೆಂವಪ್ಪಸೆಟ್ಟಿಹೆಗ್ಗ ಡೆಗಡಿಯಿಂದ ಬಡಗ ಬಸ್ತಿ-
- 27 ಯ ಬಾಳ ಗಡಿಯಿಂದ ತೆಂಕ ಗದೆ ಮುಡಿ ೧|೦ ಆಲಮಾಣು ಚೋಳಕೇರಿಯ ಬಸ್ತಿಯ
- 28 ಬಾಳಂದ ಬಡಗ ಮಾಡಣ ವಾಸುದೇವಹೋಳರ ಗಡಿಯಿಂದ ತೆಂಕ ಗದೆ ಮು ೫ ಗ್ರಾಮ
- 29 [ದೇವ] [ಹೋ]ಳರ ಗಡಿಯಿಂದ ಬಡಗ ನಿಷುಂಬೂರ ವಿತ್ತಯನ ಗಡಿಯಿಂದ ತೆಂಕ ಗದ್ದೆ ಮು[ಡಿ]
- 30 ಅರಸೆಗದ್ದೆ ಮುಡಿ ೫|೧|೦ ಗೆ ತೆರು ಕಳದು ಶುದ್ಧ ಅಕ್ಕಿ ಮುಡಿ ೧೯ ಕೆಕ್ಕಟಿಯ ಚೆಂನ[ಪ]-
- 31 . ಬಯಲವೊಳಗೆ ಚೋಳಕೇರಿಯ ಹಲರ ಭೆಂಡಾರಿಗದೆಯ ಪಡುವ ಮಟದ ವ್ರೇಡೇರ ಗದೆ-
- 32 ಯಿಂದ ಪಡುವ ಪಡುವಮನೆಯ ಹತ್ತಾರನ ಗಡಿಯಿಂದ [ಜೋಸ್ಯ]ರ ಮನೆಯಡಿ ಪಡು-



- 33 ವ ಮನೆಯ ಹತ್ತಾರನ ಗಡಿಯಿಂದ ಪಡುವ ಮಣಿಗಾರಕ್ಕೇರಿಯ ಹಲರ ವಾಕಣಸೆಟಿಯು-  
 34 . ಗಡಿಯಿಂದ ಬಡಗ ಮನೆಯಡಿಯಿಂದ ಪಡುವ ಬಯಲ ಗ[ಡಿ] ವಿವರ ಚೋಳಕ್ಕೇರಿಯ  
 35 ಹಲರ ಗಡಿಯಿಂದ ಬಡಗ ಚೋಳಕ್ಕೇರಿಯ ಹಲರ ಪಡುವಮನೆ ಹತ್ತಾರರ ಗಡಿ-  
 36 ಯಿಂದ ಮೂಡ ಹೆದ್ದಾರಿ ಅಂಚು ವ್ರೇಣಿಯಿಂದ ತೆಂಕ ಯೊ ಗ[ಡಿ\*]ಯೊಳಗೆ ಬಿತ್ತುವ ಗ-  
 37 ದ್ದೆ ಮುಡಿ ೧೩ ಮನೆಯಡಿ ಸಹ ಯೊ ಬಾಳಗೆ ಉಂತಾದ ಗಾಳಿಯ ಮಂಣಕೆಯ ನಿರರು  
 38 ಆ ಬಯಲವೊಳಗೆ ಪಡುವಮನೆಯ ಹತ್ತಾರನ ಗಡಿಯಿಂದ ಪಡುವ ಅಡಿಗಳ  
 39 ಗೋವಿಂದನ ಗಡಿಯಿಂದ ಬಡಗ ವಾಕಣಸೆಟಿಯರ ಪಡುವ[ವ\*]ಮನೆ ಹತ್ತಾರರ ಗಡಿಯಿಂ-  
 40 ದ ಮೂಡ ಪಡುವಮನೆಯ ಹತ್ತಾರರ ಗಡಿಯಿಂದ ತೆಂಕ ಯೊ ಗಡಿಯೊಳಗೆ ಗವೆಮು ೧೧೦  
 41 ಮಣಿಗಾರಕ್ಕೇರಿಯ ಹಲರ ಗಡಿಯಿಂದ ಪಡುವ ವ್ರೇಣಿಯಿಂದ ಮೂಡ ಗದ್ದೆ ಹಾನೆ ೩೩ ಗೋ-  
 42 [ಟು]ಗಡಿಯಿಂದ ಪಡುವಲೂ ಹರಿವ ಹೊಳೆಯಿಂದ ಮೂಡ ಗವೆ ಮುಡಿ ೫ ಪಡುವಮನೆ ಹ  
 43 ತ್ತಾರರ ಗಡಿಯಿಂದ ಪಡುವ ಜನರ ಗಡಿಯಿಂದ ಮೂಡ ಯಿ ಗಡಿಯೊಳಗೆ ಗದ್ದೆ ಮು-  
 44 ಡಿ ೧೧ [ದೇ]ವ ಅಮಂಣಹತ್ತಾರರ ಗಡಿಯಿಂದ ಪಡುವಲೂ ಹೆದ್ದಾರಿ ಅಂಚಿಂದ ಬಡಗಲೂ  
 45 ಹಲರ ಮನೆಯಿಂದ [ತೆಂಕ] ಗಡಿಯಿಂದ ಮೂಡಲೂ ಮತಂ ಚೋಳಕ್ಕೇರಿಯ ಹಲರ ಗಡಿಯಿಂದ  
 46 ಮೂಡಲು ಚೋಳಕ್ಕೇರಿಯ [ಹಲರ] ಗಡಿಯಿಂದ ತೆಂಕಲು ಚೋಳಕ್ಕೇರಿಯ ಹಲರ ಗಡಿಯಿಂದ  
 47 ಪಡುವಲು ಯಿ ಗಡಿಯೊಳಗೆ ಗವೆ ಮುಡಿ [೨] ಅತ್ತು ಬಿತ್ತುವ ಮುಡಿ ೯ ಡುಬಿದ ಗವೆ ಮೂ-  
 48 ವಾನೆ ಸಹ ಮುಡಿ ೧ . . ಕಂಣಂ ಬಾಳಯೊಳಗಣ ಗದ್ದೆಯ ಗಡಿ ಮೂಡಲು ಚೋಳಕ್ಕೇರಿ-  
 49 ಯೆ ಹಲರ ಗಡಿಯಿಂದ . . . ತೆಂಕ ಅಂಣಹ[ತ್ವಾರ] ಗಡಿಯಿಂದ ಬಡಗ ಪಡುವ[ವ\*] ಮನೆ  
 50 ಹತ್ತಾರರ ಗಡಿಯಿಂದ [ಮೂಡ]ಲು ಅಡಿಗಳ ಗೋವಿಂದ[ನ] ಗಡಿಯಿಂದ ತೆಂಕಲು ಯೊ ಗಡಿಯೊ-  
 51 ಳಗೆ ಬಿತ್ತುವ ಗವೆಯ ಬಾಳ ಮ . ಚೋಳಕ್ಕೇರಿಯ ಹಲರ [ಗ\*]ಡಿಯಿಂದ ಪಡುವ ಕೆಯಿಂದಂ  
 ಮು-  
 52 ಡ ಯೊ ಗಡಿಯೊಳಗಣ ಗದ್ದೆಹಾನೆ ೧೦ ಅ[ಂ\*]ತ್ತು ಮುಡಿ ೨೧ ಅತ್ತು ಮುಡಿ ೧೯೫ ಗವೆ[ಗೆ ಗೇ]-  
 53 ಣಿ ಅಕ್ಕಿ ಮುಡಿ ೩೯ ತೆರು . . ಗೆ ಕಳದು ಸುಧ ನಡಸುವ ಅಕ್ಕಿ ಮುಡಿ ೮ ಅಂತೂ . . .  
 54 ಡಿ ೬೯ ಅಕ್ಷರದಲೂ ಅರು ವತ್ತವೊ[ಂ\*]ಭತ್ತು ಮುಡಿಯಕ್ಕಿಗೆ ದಿನವೊಂದಕೆ ನಡವೆ . . .  
 55 . . . [ಹೋ]ಅರು . . .

## No. 376.

(A.R. No. 171 of 1901).

ON A SLAB SET UP IN THE PANCHALINGESVARA TEMPLE AT KOTAKERI NEAR BARAKUR,  
 SAME TALUK AND DISTRICT.

- 1 ಸ್ವಸ್ತಿ ಸಮಸ್ತ ಭುವನಾಶ್ರಯ ಶ್ರೀಪ್ರಿದ್ವೀವಲ್ಲಭ
- 2 ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ಪರಮೇಶ್ವರ ಪರಮಭಟ್ಟಾರಕರಪ್ಪ
- 3 ಶ್ರೀಮತ್ಪಾಂಡ್ಯಚಕ್ರವರ್ತಿ ಭೂಜಬಳಕವಿಯಾ[ಳ್ವೇ]-
- 4 ನ್ನ ದೇವರು ಬಾರಕನಾಪುರ ದರಮನೆಯ[ಲಿ]
- 5 ಸುಕಸ[ಂ]ಕಥಾನೀಡದಿಂ ರಾಜ್ಯಂಗಯ್ಯ[ತ್ತಿ]ರೆ
- 6 ಸಕವರ್ಷ ೧೦೨೨ ನೆಯ ಯುವಸ[ಂ]ವತ್ಸರದ ಕರ್ಕಟ-
- 7 ಮಾಸ ಪ್ರಥಮಸೋಮವಾರದಂದು ಶ್ರೀಕಾಶ್ಮೀರ [ಶ್ರೀ]-
- 8 ಜಿಲದ ಶ್ರೀಪುವರ್ಪುರದ ಅಧಿಷ್ಠಾನದ [ಪಜ್ಜಿರ]ಪು-
- 9 ರದ ಸ್ಥಾನದಲು ಹುಟ್ಟಿದ ಶ್ರೀಸಾರದಾದೇವಿಯ . .
- 10 ಣದ ಶ್ರೀಯೊಟಿರಾಣರ ದೇಗೊನರಾಣಿರಾ .
- 11 ಅವರ ಮಕ್ಕಳು ಶ್ರೀಸಾವಾಸಿಮಣಿನೋಜರಾಣ ನವೆ-
- 12 ರ ತಮ್ಮ ಶ್ರೀಸಾಜಿರಾಣನು ಪನ್ನಿ ಪ್ಪಳ್ಯಯೊಳು ಗು[ಡಿ]-
- 13 ಗಲ್ಲು ನಾಲ್ಕುಂಡುಗದ ಪದಿನಾಲ್ಕು ಮೂಡೆ ಬಿತ್ತುವ (ಮೆ)-
- 14 ಮೆಕ್ಕೆ ಭೂಮಿಯು ಅರ್ಥಮಂಗೊಟ್ಟನಿತಂ ಕೊ[ಂ\*]ಡು ಶ್ರೀ .
- 15 ದರಸರು ಪ್ರಧಾ[ನರ]ಪ ಹೆಗ್ಗಡೆಯು ಆ ಊರ-

- 16 ನಾಳ್ವ ಪಾ[ಂಡ್ಯ]ಮಹಾದೇವಿಯರ ನಗರಸ[ಮೂಹಕ್ಕೆ]
- 17 . ನೆಲದವರು ವ್ರೋ[ಂ]ದಾಗಿರ್ದು ಮೂಲಸೃಷ್ಟನ ಮಾಕ್ಯಂಡೇ-
- 18 ಶ್ವರದೇವರಲ್ಲ ವಿಚ್ಛೇದ[ಗೆ]ಯ್ಡೆ ಸಲ್ವರಾಗಿ ತೆಣೆಯ
- 19 ಸರ್ವ್ವ ಬಾಧಾಪರಿಹಾರವಾಗಿ [ಯೆ]ಱಸಿ ಕೊ[ಂ]ಡು ಧಾರಾ-
- 20 ಪೂರ್ವ್ವಕವಾ[ಗಿ\*] [ಎ]ಱದುಕೊಟ್ಟ ತಪ್ಪು ಭೂಮಿಯ ನೇಗಿಲು
- 21 [ಹೂಡಿದ] ಸಾವಾಸಿಗಳೆ ಗುಂಡಿಕೆಯ . . ಪಯಿಸಾ .
- 22 . . . . ಮಕ್ಕಳು ಮಕ್ಕಳು [ವ್ರೋ]ಡೆಯರೀ ಧರ್ಮ್ಯ-
- 23 ಮ ನಾಚಂ[ದ್ರಾ]ಕ್ಯತಾರಂಬರಂ ಪಾಲಿಸಲಿ ಜ . . ದೇವ
- 24 . ಯ ಭದೇವೇ . . . . ದಾನಂಗೆಯ್ಡು
- 25 . . ಫಲಮನೆಯ್ಡು ವರು ಉಪೇಕ್ಷಿಸಿ-
- 26 ದಗ್ಗೆ ಗಂಗೆ ವಾರಣಾಸಿ ರಾಮೇಶ್ವರ ಕುರುಕ್ಷೇತ್ರ-
- 27 ದಲು ಸಾರಕವಿಲೆಯಂ ಕೂಂದ ಪಾತಕರ ಗತಿಯ-
- 28 ನೆಯ್ಡು ವರು ಯಿ ಧರ್ಮ್ಯವನುಳ[ದಡೆ] ಪ್ರತಿಪಾಳಿಸಿದ-
- 29 ಗ್ಗೆ ಗಂಗೆ ವಾರಣಾಸಿ ರಾಮೇಶ್ವರ ಕುರುಕ್ಷೇತ್ರದಲು
- 30 ಅಶವೇಧ ಯಾಗಮಂ ಸಾಯಿರಗೋದಾನಮುಮಂ
- 31 . ಭೋಜನಮುಮಂ ಮಾಡಿದ ಫಲಮನೆಯು -
- 32 - [ವರು ಮಂಗಳ ಮಹಾಶೀ] ಶ್ರೀ ಶ್ರೀ

## No. 377.

(A.R. No. 172 of 1901).

ON ANOTHER SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 [ಶ್ರೀಗಣಾಧಿ]ಪತವಿ ನಮ[ಃ\*] ನಮಸ್ತುಂಗಶಿರಸ್ಸುಂಬಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [ಃ\*]
- 2 ತ್ರೈ[ಲೋ]ಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ || ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ[||\*]ಜಯಾದ್ಭು-
- 3 [ದ]ಯ ಶಕವರುಷ ೧೩೩೪ ನೆಯ ದುರ್ಮುಖಿಸಂವ[ಚ್ಚ]ರದ ಚೆಯಿತ್ರ ಶುದ್ಧ ೧ ಸೋಮ-
- 4 ವಾರದಲೂ ಶ್ರೀಮಂ(೦)ನ್ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀನೀರದೇವರಾ[ಯೆ]-
- 5 ಮಹಾರಾಯರು ವಿಜಯಾನಗರಿಯ ನೆಲೆವೀಡಿನೆ ದ್ವೈ ಸುಖಸಾಂಬ್ರ-
- 6 [ಜ್ಯವ] ನಾಳುವ ಕಾಲದಲೂ ಶ್ರೀದೇವರಾಯಮಹಾರಾಯರ ನಿರೂಪದಿಂದ [ಶ]ಂ-
- 7 [ಕ]ರದೇವಬಡೆ[ಯೆ]ರೂ ಬಾರಕೂರ ರಾಜ್ಯವೆ ಪ್ರತಿಪಾಲಿಸುವ ಕಾಲದಲ್ಲಿ ಕನ್ಯಾ-
- 8 . . ವಂಶೋತ್ತಮರು ಶ್ರೀಸೋಮನಾಥಪದಾರಾ[ಧ]ಕರುಮುಪ್ಪ ಶಾಂಡಿಲ್ಯಗೋತ್ರದ .
- 9 . ಸುದೇವಗಳ ಮಕ್ಕಳು ಹಂಪಂಣ[ಗಳ] ಕೂಟಿಯಕೇರಿಯ ಮಾರ್ಕಂಡೇಶ್ವರ . . . .
- 10 . . . ಮರ್ವ ಮಾಡಿ ಶಾಸನವ ಬರೆಸಿದ ಆ ಧ(೦)ಮರ್ ಆಚಂದ್ರಾರ್ಕ[ಸ್ಥಾಯಿಯಾಗಿ] ನಡವ-
- 11 . . . . ಡೇಶ್ವರದೇವರ ನೆಯಿವೇದ್ಯಕ್ಕೆ ದಿನ ೧ ಕಂ ಆಕ್ಕೆ ನಾಲ್ಕು ಹಾ[ನೆ] ಇ ಮರಿಯಾದೆ-
- 12 [ಯೆ]ಲಿ ವರುಶ ೧ ಕಂ ಆಕೆ ಹಾನಿ ೪೦ ಲೆಕ್ಕದ [ಮೂ] ೧೦ ರುದ್ರಪೂಜಿಯ ಮೂವರು ಬ್ರಾಹ್ಮ-
- 13 ಣಭೋಜನ[ಕೆ] ನಿ[ತ್ಯ]ಸ್ತಿತಿ ಆಶನ [ತೋಯ] ತುಪ್ಪ ಶಾಕ ಮಜ್ಜಿಗೆ ವಿಳಯ ಆ[ಡ್ಯೆ]
- ಮಹಾ-
- 14 . . . ದಮವಾಸೆ ಯೋ . . ಸಹಿತ ಮೂವರು ಬ್ರಾಹ್ಮರಿಗೆ ವರುಶ ೧ ಕೆ ನಡವ ಆ[ಕ್ಯೆ]
- 15 . . [ಬಂದ] ಅಕ್ಕೆ ಮೂಡೆ [೧]೦ ಉಭಯಂ ವರುಶ ೧ ಕೆ . . ಷೆಯೆಳರ . . . ದೋ-
- 16 ರವೆಯ ಅಕ್ಕೆ ಬಳದ ಹಾನಿ ೪೦ ಲೆಕ್ಕದ ಮೂಡೆ ೪೦ ಆಕ್ಷಾರದಲೂ ನಾಲ್ಕುತ್ತು ಮೂ-
- 17 ಡೆ ಅಕ್ಕೆ ಆಚಂದ್ರಾರ್ಕವಾಗಿ ಕಾಲಕಾಲಕ್ಕೆ ನಡವಂತಾಗಿ ಹಂಪಂಣಗಳೂ ಉಳೂರ-
- 18 [ಳಗೆ] ಧಾರೆಯ ನೆ[ರೆ]ದು ಕೊಟ ತಮೆ ಬ್ರಹ್ಮದಾಯದ ಮೂಲದ ಮಾಸುರುವಳಯ ಬಾ-
- 19 ಳ ಚತು(೩)ಸ್ತೀಮಿಯ ವಿವರ ಮೂಡಲು ಮೋಬಳ್ಳಿಯಕ್ಕೆ ಗದೆಯಿಂ ಪಡುವಲು ತೆಕ-
- 20 ಉ [ಎಱಳದ] ಗುಡೆಯಿಂ ಬಡಗಲು ಪಡುವಲು ಕುಂಗುಮಕ ಆಯನ ಗಡಿಯಿಂ
- 21 ಮೂಡಲು ಬಡಗಲು ಯೆಱಳದ ಗುಡೆಯಿಂ ತಂಕಲು ಯಿಂತೀ ಚತುಸ್ತೀಮಿಯಿಂದೊಳಗು-
- 22 ಳ ಬಾಳು ಬಿತ್ತುವ ಬಿದೆಗಣಿಲು ಹಾನಿ ೪೦ ಲೆಕ್ಕದ ಬಯಲು ಮೂಡೆ ೧೫ ಆ[ಲ್ಲಿ] ಉಳಂಥಾ ಮ-

- 23 ಕ್ಕೆ ಮರ ನೆಕ್ಕಿ ನಿಡಿಲು ಮನೆ [ಮ]ನತಾಲು ಯಕ್ಷೀಣಿ ಆಗಾಮಿ ಜಲ ಪಾಶಾಣ ಸಿದ್ಧ ಸಾಧ್ಯ ಅ-
- 24 ವ್ಯ ಭೋಗತೇಜವ್ಯಮ್ಯಸಹಿತವಾಗಿ ಆ ಬಾಳಬಳಗೆ ಯಿದ್ದ ಶಾಸನ ಪ್ರವಾಣನ ಭೂಮಿಯನೂ ಅ-
- 25 ಧ್ವ[ಉ]ದಯಪುಣ್ಯಕಾಲದಲ್ಲಿ ಮಾರ್ಕಂಡೇಶ್ವರದೇವರಿಗೆ ಧಾರೆಯ ನೆಪದು ಕೊಟ್ಟ [ಎ]ಕೆ ಬಾಳು-  
ವರು-
- 26 ಪಂಪ್ರತಿ ನಡವೆ ಬ[ಹ] ಅಕ್ಕೆ ಗೇಣಿ ನಾಘಂಡಗದ ಮೂಡೆ [೩೩] ಆ ಮಾರ್ಕಂಡೇಶ್ವರ ದೇವರ ದೇವಸ್ವ  
ತಂಗಿನ ಯಂ-
- 27 ಣೆ [ಅ]ಕ್ಕೆ ಹಾಗೆ ||೧ ಕಡೆ[ಮೆ]ಯ ಮೂಟು ಮೂಡೆ ಅಕ್ಕೆ ೩ ಗೆ ಬ್ರಹ್ಮ ರಪುರ ಹಾಳು-
- 28 ಒಳಗೆ ಹಂಪಂಣಗಳು ಬಾಳುವ ಬ್ರಹ್ಮದಾಯದ ಮೂಲದ ಬಾಳನ ಚತುಸ್ಸೀಮೆಯ
- 29 ವಿವರ ಮೂಡಲು ಸೋವಂಣಸೆತಿಯ ಕೆಕೆ ಅದರ ಮೂಡಲಿಂ ಪಡುವಲು ತೆಂಕಲು ಕೆಕು-
- 30 [ಡ]ರ ಗಡಿಯಿಂ ಬಡಗಲು ಪಡುವಲು ನಿಲರು ಹರಿವೆ ಸಾಲಿಂದೆ ಮೂಡಲು ಬಡಗಲು ಮಾಣ-
- 31 ಯೆ [ತಾ]ಟಿಂದೆ ತೆಂಕಲು ಯಿಂತೀ ಚತುಸ್ಸೀಮೆಯಿಂವೊಳಗುಳ ಬಾಳು ಬಿತುವ ಬೆವಗ-
- 32 ಣಗಿಲು ಹಾನೆ ೪ಂ ಳ್ಯದ ಮೂಡೆ ಯೆಳು ಯೆ ಬಾಳಂದ ವರುತಂ ಪ್ರತಿ ನಡವೆ ಬ[ಹ]-
- 33 ದು ದೇವರ ದೇವಸ್ವ ತೆಂ ನಯೆಣೆಗೆ [ಕಾಟೆ] ಒಂದು ಹೊಂನು ಕಡಮೆಗೆ [ನಡವೆ] ಅಕ್ಕೆ .
- 34 ಮೂಡೆ ಮೂಟು ಉಭಯಂ ಅಮೃತಪಡಿ ಬ್ರಾಹ್ಮಣಭೋಜಿ[ನ]ಕೆ ಅಕ್ಕೆ ಮೂಡೆ ನಾಲ್ಯತ್ತು ನಡ-
- 35 ಉದು ದೇವರಿಗೆ ಯೆರಡು ಹೊತ್ತಿನ ಕಪ್ಪೂರದಾರತಿಗೆ ನಡಲುದಕ್ಕೆ ಬುಕ್ಕುಪಟಣ-
- 36 ದ ಒಳಗಣ ತೊಟ್ಟ ಆ ತೊಟ್ಟದ ಚತುಸ್ಸೀಮೆ ವಿವರ ಮೂಡಲು ದೇವರ ಮುಡಿ .
- 37 ಮಿಕ್ಕದಳವಿ ಬ(೦)ಮೃಕಣಕನ ಗಡಿಯಿಂ ಪಡುವಲು ತೆಂಕಲು ತೆಂಮುಕಣ-
- 38 ಕನ ಗಡಿ ಸ್ವಾತಿಮೂಲಿತ್ತಿಯ ಗಡಿಯಿಂ ಬಡಗಲು ಪಡುವಲು ತೆಂಮುದ[ಳ]-
- 39 ವಿಗಡಿಯಿಂ ಮೂಡಲು ಬಡಗಲು ರಾಜಬೀದಿಯಿಂ ತೆಂಕಲು ಯಿಂತೀ
- 40 ಚತುಸ್ಸೀಮೆಯಿಂವೊಳಗಣ ತೊಟ್ಟವನೂ ಧಾರೆಯ ನೆಪದು ಕೊಟ್ಟು | ಶ್ಲೋಕ
- 41 ಸ್ವದತ್ತಂ ಪರದತ್ತಂ ವಾ ಯೋ ಹರೇತಿ ವಸುಂಧರಾ [\*] ಶ್ವಿವ್ಯರುಶಸಹಸ್ರಾಣಿ
- 42 ವಿಷ್ವಾಯಾ[೦\*] ಜಾಯತೇ ಕ್ರಿಮಿ[೩\*] || ದಾನಪಾಲನಯೋರ್ಮೃದ್ಯೇ ದಾನಾತ್ರೇಯೋ-
- 43 ನುಪಾಲನಂ [\*] ದಾನಾಸ್ವರ್ಗಮವಾಪ್ನೋತಿ ಪಾಲನಾದಚ್ಚು ತಂ ಸದಂ || ಯಿ ಧ(೦)ವರ್ಗದ
- 44 ಪಾರಿಪತ್ಯ ಒಕಲ ಒಡೆತನ ಕೊಟ್ಟಿಯೆಕೇರಿಯ ಹಬರು ಸೆಟೆಕಾಟರಿಗೆ ಮಂಗ-
- 45 ಳ ಮಹಾಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ

### No. 378.

(A.R. No. 173 of 1901).

ON THE THIRD SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ | ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಬಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [\*]
- 2 ತ್ರೈಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ | ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [||\*] ಜಯಾಭ್ಯುದಯ ಶಕವರು-
- 3 ಪ ೧೩[೫೩] ಸಂದು ನಾಲ್ಕನೆಯ ವರ್ತಮಾನದ ವಿಶೋಧಿಕೃತಸಂವತ್ಸರದ ಮಾಘ ಬ ೧೦ ಪ[ವ್ಯ]-  
ದಂ-
- 4 ದು ಸೋಮವಾರದಲ್ಲೂ ಶ್ರೀಮಾ(೦)ನ್ಯಹಾರಾಜಾಢಿರಾಜ ಪರಮೇಸ್ವರ ಅರಿರಾಯವಿಭಾಡ ಚಟು-
- 5 ಸ್ವಮುದ್ರಾಧಿಪತಿ ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ ದೇವರಾಯಮಹಾರಾಯರು ಪೆರುವಾಳದೇವದಣಾಯಕರು ವಿಜ-
- 6 ಯನಗರಿಯ ನೆಲೆವಿಡಿನಲಿದ್ದು ಸುಖಸಂಕಥಾವಿನೋದದಿಂದ ರಾಜ್ಯಂಗೆಯಿವೆ ಕಾಲದಲೂ ಆ ರಾಯರು
- 7 ದಂಣಾಯಕರ ನಿರೂಪದಿಂ ಬಾರಕೂರರಾಜ್ಯವನೂ ಚಂಡರಸ್ರೋಡೆಯರೂ ಸಾಲಿಸುವ ಕಾಲ-
- 8 ದಲಿ [ಪಂಚಮ] ಕೊಟ್ಟ ಹಂಪಂಣೇಶ್ವರರುಮೆಪ್ಪ ಹೊಯಿಸಣ . ಡೆ ಹಿರಿಯಂಣೊಡಿಯ
- 9 [ಎಲ]ಸ್ವನಾಯಕನ ಮಗ ಮಲ್ಲಪ್ಪನಾಯಕನೂ ಕೊಟ್ಟಿಯೆಕೇರಿಯ ಮಾರ್ಕಂಡೇಶ್ವರ]ದೇವರಲಿ  
ಸಿವರಾತ್ರಪು-
- 10 (೦)ಣ್ಯಕಾಲದಲ್ಲಿ ಧರ್ಮವೆ ಮಾಡಿ ದಾರೆಯ ನೆಪದು ಬರಿಸಿದ ಶಿಲಾಶಾಸನದ ಕ್ರಮವೆಂತೆಂದರೆ ವೊಬ್ಬ-  
ಬ್ರಾ-
- 11 ಹ್ಯುಣಗೆ ರುದ್ರಪೂಜೆಗಾಗಿ ನಿತ್ಯಾನಿಕ ಆಚಂದ್ರಾರ್ಕವಾಗಿ ನಡವೆದಕ್ಕೆ ಬ್ರಹ್ಮೂರ ಗುಂಮರಿಕೊಟ್ಟಿನ-  
ವೊಳ-

- 12 ಗಣ ಬಾಳು ಆ ಬಾಳ ಚತುಸ್ಸ್ರಮೆಯ ವಿವರ ಮೂಡಲು ರಂಗಣಭಟ್ಟರ ಜೀವಧನ ನಡವ ವ್ರೇಣಿಯು-
- 13 ಎದಂ ಪಡುವಲ ತೆಂಕಲು ವಿ[ಷ್ಟು]ಭಗವೆ ಮಾಧವಭಗವನ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು ಪಡುವಲು
- 14 ಜೀವಧನ ನಡವ ವ್ರೇಣಿಯಿಂದಂ ಮೂಡಲು ಬಡಗಲು ವಿ[ಷ್ಟು]ಭಗವನ ತಕ್ಕುರಣ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕಲು
- 15 ಯಂತೀ ಚತುಸ್ಸ್ರಮೆಯವೊಳಗುಳ ಬಾಳು ನಾಘೆಂಡುಗದಲೂ ಮೂಡೆ ಅಯಿದು ಬಿತ್ತುವೆ ಬೆದೆ ಭೋವಿ
- 16 ಆಲ್ಲಿ ಯದ್ಧ ತೆಂಗಿನವರಗಳು ಸಹಿತ[ವೆ]ಲ್ಲಾ ಭೂಮಿಯನೂ ನಿಧಿ ನಿಕ್ಷೇಪ ಜಲ ಪಾಪಾಣ ಸಿದ್ಧಸಾಧ್ಯ ಅಷ್ಟು-
- 17 ಭೋಗತೇಜಸ್ವಿ(೦)ಮ್ಯ ಸಹಿತವಹ ಭೂಮಿಯನು ಆರ್ತ್ಯಪರಿತ್ಸೇದವಾಗಿ ಕೊಂಠು ಮೂಲಪರಿತ್ಸೇದವಾಗಿ
- 18 ಸ್ತೀಪುತ್ರಗ್ನಾತಿ ಸಾಮಂತದಾಯಾದಾನುಮತದಿಂದ ಕ್ರಯಧಾರಾಪೂರ್ವಕವಾಗಿ ಯಿಚಂಣಲುಪಾ[ಧ್ಯಾ]-
- 19 ರ ಮಕ್ಕಳು ಚಂದಂಣಗಳೆ ಕಯ್ಯಲಿ ಧಾತಿಯೆ ನೆಪಿಸಿಕೊಂಡು ದೇವರಿಗೆ ಧಾ[ತಿಯೆ] ನೆಪದ ಯಿ ಬಾಳಿಗೆ
- 20 ದೇವಸ್ವ ಬ್ರಹ್ಮವೊಳಗಣ ಉ[ಳೂ]ರಸಾವಮಿದೇವರಿಗೆ ಆ ದೇವರ ಹಾನಿಯಲಿ ಆ ದೇವರ ಮೂಡೆ-ಕಟ್ಟು-
- 21 ಳೆಯಲ್ಲಿ ಹದಿನಯಿದು ಮೂಡೆ ಭತ್ತ ನಡದುಬಹುದು ಯಿ ಭತ್ತವೆ ತೆತ್ತು ಸುದ್ಧವಾಗಿ ಧರ್ಮಕ್ಕೆ ನಡವೆಗೆ-
- 22 ಣಿ ಆಕ್ಕಿ ಹಾನೆ ರಂ ರ ಲೆಕ್ಕದ ಮೂಡೆ ೧೦ ಮೂಡೆ ಗೇಣಿಯ ಅಕ್ಕಿಯೆ ಕಾಲಕಾಲಕ್ಕೆ ತಪ್ಪದೆ ನಡದು ಬ[ಹು]-
- 23 ದು ಯಿ ಬಾಳಿಗೆ ಆದ ಹೊಣೆ ಚಂದಸ್ವಗಳ ಮಕ್ಕಳು ರಂಗಣಭಟ್ಟರು ಯಿಂತಪ್ಪದೆಕ್ಕೆ ಸಾಕ್ಷಿಗಳು ಮಾ-
- 24 ಧವಭಟ್ಟರ ಮಗ ಪುಟ್ಟಂಣಗಳು ಹಂಪಣ್ಣ ಸೇನಬೋವರ ಮಗ ಲಖಂಣ ಸೇನಬೋವರು ಬಲ್ಲಿಯೆ-ಸೆಟ್ಟಿಯೆ ಮಾ[ಣಿ]-
- 25 ಪಟ್ಟ ಅರೆಸೆಟ್ಟಿಯೆ ಅಳಿಯೆ ತಲಾಣಸೆಟ್ಟಿಯಂತೀ ಮಲ್ಲ ಪ್ಪನಾಯ್ಕೆ ಮಾಡಿದ ರುದ್ರಪೂಜಿಯೆ ಧರ್ಮ
- 26 ಆಚಂದ್ರಾರ್ಕವಾಗಿ ನಡವೆದಕ್ಕೆ ಬರದು ನಟ್ಟ ಶಿಲಾಸಾಸನಕ್ಕೆ || ಸ್ವದತ್ತಂ ಪರದತ್ತಂ ವಾ ಯೋ ಹರೇ-
- 27 ತಿ ವಸುಂಧರಾ[ಂ |\*] ಪಪ್ಪಿರ್ವರಂಪಸಹಪ್ರಣಿ ವಿಷ್ವಯಾ[ಂ\*] ಜಾಯತೇ ಕ್ರಮಿ[೩] || ದಾನಪಾಳನಯೋ . .
- 28 ದಾನಾರ್ಚಯೇ ಯೋ[ನು]ಪಾಲನು [\*] ದಾನಾತ ಸ್ವರ್ಗಮಾಪ್ನೋತಿ ಪಾಲನಾದಚ್ಚ ತು ಪ .
- 29 . . ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ

### No. 379.

(A.R. No. 174 of 1901).

ON THE FOURTH SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 [ಶ್ರೀ ಶ್ರೀ] ಶಕವರುಶ ೧೩೦೪ ದುಂದುಭಿಸಂ-
- 2 ವತ್ರದ ವಯಿಶಾಖ ಸು ೧೫ ಸೋ ಶ್ರೀಮಂ-
- 3 [ನ್ಯ]ಹಾಮಂಡಲೇಶ್ವರ ಅರಿರಾಯವಿಭೆಡ
- 4 ಭಾಶೆಗೆತವುರಾಯರಗಂಡ ಪೂರ್ವದ-
- 5 ಕ್ಷಿಣಪಶ್ಚಿ ಮಸಮುದ್ರಾಧಿಪತಿ ಶ್ರೀವೀರಹರಿಯ-
- 6 ಪಬಡೆಯರು ೧೩ಜ್ಯಾಭ್ಯುದಯ ಪರಿಪಾಲನೆ-
- 7 ಯೆ ಮಾಡುವಲ್ಲಿ ಅ ಹರಿಯಪಬಡೆಯರ ನಿರೂ-
- 8 ಪವಿಂ ಶ್ರೀಮನ್ಮಹಾಪ್ರಧಾನಂ ಜಿಕ್ಕಂಣ್ಣ ಒಡಿಯ-

- 9 ರು ಬಾರಕೂರರಾಜ್ಯವೆನೂ ಪರಿಪಾಲಿಸುವೆಳ್ಳಿ ಆ ಬಾರಕೂ-
- 10 ರ ಕೋಟಿಯಕೇರಿಯ ಹಲರ ಆಧೀನವ ಮಾಡಿ ತಂ[ಗಾ]-
- 11 ಯಿಸೆಟಿತಿ ಮಾರ್ಕಂಡೇಶ್ವರದೇವರೊಳಗೆ ಒಬ್ಬ ಬ್ರಾ-
- 12 ಹ್ಮಣಂಗೆ ರುದ್ರಸೂಜಿಯಾ[ಗಿ] ಮಾಡಿ ಮತ್ತಂ ಪ್ರತಿ-
- 13 ಅವಾವಸೆ ಪ್ರತಿದ್ವಾರಕೆಯಲಿ ಒಬ್ಬೊಬ್ಬ ಬ್ರಾಹ್ಮ-
- 14 ಣಭೋಜಿ[ನ\*] ನ[ಡ\*]ದುಬಹುದು ಯಿ ಧರ್ಮ ನಡವಂತಾ[ಗೆ]
- 15 ಕೋಟಿಯ ನಾಲ್ವರುಸೆಟ್ಟಿಕಾಳರು ಬುಧಿವಂತರು ಸಮ-
- 16 ಸ್ತಹಲರ ಕ[ಯಿ]ಯಲಿ ಮಾಡಿಸೆಟ್ಟಿಯ ಬಳಿಯವ-
- 17 ರ ಬಾಳಂದಂ ಮೂಡಲು ಮಾರ್ಕಂಡೇಶ್ವರದೇವರ ದೇವ-
- 18 ಸ್ವದಿಂದಂ ತಂಕಲು ಸೋಮನಾಥದೇವರ ದೇವಸ್ವದಿಂ-
- 19 ದಂ ಪಡುವಲು ಜನಾರ್ದನದೇವರ ದೇವಸ್ವದಿಂದಂ ಬ[ಡ]-
- 20 ಗಲು ಯಂತೀ ಚತುಸ್ಸೀಮೆಯಿಂದೊಳಗುಳ ಹುಂ-
- 21 [ವೆವೆ ಗದೆ] ಬಿತ್ತುವ ಬೆದೆಗಣಿಲು ನಾಗಂಡುಗದಲು [ಮು]
- 22 ವಿಠ ಅಱು ನಾಗಣಕಾತಾರ ಬಿತ್ತುವ ಮೆಕೆಯಲು
- 23 ಭತ್ತ ಮುಡೆ ವಿ ಮೂಱನು ತಂಗಾಯಿಸೆಟ್ಟಿತಿ ಅರ್ಥ[ಪ]-
- 24 ರಿಚ್ಚೇದವಾಗಿ ಕೊಟ್ಟು ಮುಲಪರಿತ್ಸೇದವಾಗಿ ಕೊ[ಟರು] [1\*]
- 25 ಯಿ ಧರ್ಮ್ಯ ಆಚಂದ್ರಾರ್ಕವಾಗಿ ನಡವನಂಗೆ ಮಾರ್ಕಂ-
- 26 ಡೇಶ್ವರದೇವರ ಸುನಿಧಿಯಲ್ಲು ಧಾರೆಯ ನೆಪದು ಕೊ-
- 27 [ಟ್ರರು] [1\*] ಯಿ ಧರ್ಮ್ಯವನು ಆಂನಾಳಯ ಅಳಿದವರು ವಾರಣಸಿಯ-
- 28 ಳ್ಲಿ ಸೂವಿರ ಕವಿಲೆಯ ವಧಿಸಿದ ಪಾಪದಲು ಹೋರರು [11\*]

### No. 380.

(A.R. No. 175 of 1901).

ON THE FIFTH SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 <sup>1</sup> ಸ್ವಸ್ತಿ ಸಮಾಧಿಗತಪಂಚಮಹಾಶಬ್ದ ಮಹಾಮಂ-
- 2 ಂಡಳೇಶ್ವರಂ ಉತ್ತರಮಧುರಾಧೀಶ್ವರಂ
- 3 ಪಟ್ಟಿವೊಂಬುಚಪುರವರಾಧೀಶ್ವರಂ ಮಂ-
- 4 ಹೋಗ್ರವಂಕಲಲಾಮಂ ಪದಮಾವತಿರ್ದೇವಿಯ ಲುಬ್ಧ-
- 5 ವರಪ್ರಸಾದವಾಫಿತಂ ವಿಪುಳತುಳವುರುಷೇರಿ-
- 6 ಂಣ್ಯದಾನಿದಾನ ವಾನರಧ್ಯಜಂ ಮಿಗರಾಜಲಾಂಚ್ಚೇನಂ ಕೇಶ-
- 7 ವ [ಯಿರಾ]ದಿತ್ಯ ಸಕಳಜನಸ್ತುತ್ಯ ನೀತಿಶಾಸ್ತ್ರನಿ . .
- 8 . . . ರುಂ ಕಂನು ಕಾಚಾರ್ಯಮಂದಿರಧ್ಯೇಯನು
- 9 [ಶ್ರೀಮು]ತ್ರಿನಾರಾಯಣಂ ಕೀರ್ತಿಪಾರಾಯ-
- 10 ಣಂ ಶ್ರೀಮತು ಒಶ್ಯನಾಥದೇವರ ದಿಬ್ಯಶ್ರೀಪಾದ-
- 11 ಪದ್ಮಾರಾಧಕರುಂ ಪರಬಳವಾಧಕರುಮೆಷ್ಟು ಪಇಲಹನ ಬಳಿಯ
- 12 ವಿರಜಗದೇವರಸರು ಶ್ರೀಮತುಪಟ್ಟಮಹದೇವಿಯರುಂ ಪಾಂಡ್ಯದೇವ-
- 13 ರಸರುಂ ಸ್ಥಿರಸಿಂಹಾಸನದಿಂ ಸುಖಕಂಕಥಾನೋದದಿಂ ರಾಜ್ಯ-
- 14 ಂಗೆಯುತ್ತ ಮಿದಾರ್ ಕಾಲದಲ್ಲಿ ಬಾರಹಕ(ಂ)ನ್ಯಾಪುರದ ಹರ-
- 15 ವರಿಯ ನ[ಗಿ]ರ ಹಂಜವಾನವೋಲಗದೊಳದಾರ್ ಸಂನ್ವಿಧಾ-
- 16 ನದಲು ಕ[ಬ್ರೂ]ರ ಹರವರಿಯೊಳಗೆ ಶ್ರೀಮತು ಮಾರ್ಕ(ಂ)-

<sup>1</sup> The line begins with the figure of a *chakra*.

- 17 ಕ್ಷೇತ್ರವೇವರ ವಾಮಭಾಗದ ಮಹಾದೇವರಿಗೆ  
 18 ನೈವೇದ್ಯಕ್ಕೆ ಎಹದುಕೊಟ್ಟ ಭೂಮಿ ಹುಲ್ಲು  
 19 . ಕುವ ಗದ್ದೆ ನಾಲ್ಕುಂಡುಗದಲು ಬಿತ್ತುವೆ ಬೆ-  
 20 ದೆಗೆಣಲು ಮೂಡೆ ೬೦[||\*]

**No. 381.**

(A.R. No. 176 of 1901).

ON THE SIXTH SLAB SET UP IN THE SAME PLACE.

- |                                  |                                 |
|----------------------------------|---------------------------------|
| 1 ಸ್ಯಸ್ತಿ ಶ್ರೀ[  *]ಭೂಜಿಬಳಕವಿ[ಯಾ] | 12 ನಿವೇದ್ಯಶಾಲೆಯಂ ವಾಡಿ [ಸೂ]-     |
| 2 ಪೇಂದ್ರದೇವರ ವಿಜಯರಾ .            | 13 ರಲಲು ತೊಳಹನ ಕಯ್ಯಲೂ            |
| 3 ಮುತ್ತರೇಶ್ವರಾಭಿವ್ಯ .            | 14 ಬಿ[ಡಾ]ವ್ಯರ ಮಾಗ ಹಿಡಿವ         |
| 4 ಪ್ರವರ್ಧಮಾನಮಾಚನ್ದ್ರಾಕೃತಾ-       | 15 [ಸುಗೆ] ಬಿತ್ತುವ ಬಿದಿರಗದ್ದೆಯ   |
| 5 ರಂಬರಂ ಸೆಲುತ್ತಮಿರೆ ಶಕನೈ-        | 16 ಮೇಲಿಕ್ಕಿದ ಪಾಣ್ಡ್ಯಗದ್ಯಾಣಂ ಮು- |
| 6 ಪಕಾಲಾಶ್ವತಸಂವತ್ಸರ               | 17 ವತ್ತುಮ ನಾಪ್ಪೇನ್ನ ವೃದ್ಧಿಯು-   |
| 7 ೧೦೬೦ ನೆಯ ಸಿದ್ಧಾಂತಿ[೯]ಸಂವ-      | 18 ಮಂ ಆಗ್ರಕ್ಕೆನ್ನು ಶಾಸನಮಾಗೆ ಮಾ- |
| 8 ತ್ರರದ ವೈಶಖಮಾಸಂ ಮೊ-             | 19 ಡಿಸಿದೆ ಧರ್ಮವಂ ಅಳಿದವಂ ನಾಸಿ-   |
| 9 ದಲಾಗಿ ಶ್ರೀಮಾಕೃಷ್ಣೇಶ್ವರ-        | 20 ರ ಕವಿತೆಯ ಗಂಗೆಯ ತಡಿ-          |
| 10 ದೇವರ ಶ್ರೀಪಾದಸನ್ನಿಧಾ-          | 21 ಯಲಿ ಕೊ[೦*]ದ(೦) ಪಾತಕಂ [  *]   |
| 11 ನದಲು ಶಿವಾನಂದ ಯೋಗಿ             |                                 |

**No. 382.**

(A.R. No. 177 of 1901).

ON A PILLAR SET UP IN THE OUTER ENCLOSURE OF THE PANCHALINGESVARA TEMPLE,  
AT THE SAME VILLAGE.*First Face.*

- |                               |                          |
|-------------------------------|--------------------------|
| 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ-              | 21 ದಯ ಪರಿಪಾಲನೆಯ ಮಾ-      |
| 2 (೦) ನಮಃ [  *] ನಮಃ(೩)ಸ್ತುಂಗ- | 22 ಡುವಲ್ಲಿ ವಿಜಯನಾಗರಿ.    |
| 3 ಶಿವಶ್ಚಂಭಿಚಂದ್ರಚಾಮ-          | 23 ಯಲೂ ಸುಖಸಂಕಥಾ-         |
| 4 ರಚಾರವೇ [  *]ತ್ರಯಿಲೋಕ್ಯ -    | 24 ವಿನೋದದಿಂ ಸಕಳರಾಜ್ಯ-    |
| 5 ನಗರಾರಂಭಮೂಲಸ್ತ-              | 25 ವನೂ ಪ್ರತಿಪಾಲಿಸುವ-     |
| 6 ಂಭಾಯ ಶಂಭವೇ[  *]ಸ್ಯಸ್ತಿ      | 26 ಳ್ಲಿ ಆ ದೇವರಾಯನೇ-      |
| 7 ಶ್ರೀ[  *]ಜಯಾದ್ಭುದಯ ಶಕ-      | 27 ಡೆಯರ ನಿರೂಪದಿಂ         |
| 8 ವರುಷ ೧೨೫೬ ನೆಯ ವ-            | 28 ಶ್ರೀಮನ್ಮಹಾಪ್ರಧಾನ      |
| 9 ತ್ತಮಾನ ಪ್ರ[ವಾ*]ದಿಸಂವತ್ಸರ-   | 29 ಚಂಡರಸೇನೇಡೆ-           |
| 10 ದ ಚಯಿತ್ರ ಶು ೧ ಆ ಲು         | 30 ಯರೂ ಬಾರಕೂರ-           |
| 11 ಶ್ರೀಮನ್ಮಹಾಮಂಡಲೇ-           | 31 ರಾಜ್ಯವನೂ ಪ್ರತಿಪಾ-     |
| 12 ಶ್ಯರಂ ಅರಿರಾಯಸಿಖಾ-          | 32 ಲಿಸುವಲ್ಲಿ ಆ ಬಾರ-      |
| 13 ಡ ಭಾಷೆಗತಪ್ಪುವರಾ-           | 33 ಕೂರ ಕೋಟಿಯಕೇರಿ-        |
| 14 ಯರಗಂಡ ಪೂರ್ವ [ದ]-           | 34 ಯ ಹಲರ ಆಧೀನವ           |
| 15 ಷ್ಣಿಣ ಪಶ್ಚಿಮ ಉತ್ತರ ಸ-      | 35 ಮಾಡಿ ಮಾರ್ಕಂಡೇಶ್ವರದೇ . |
| 16 ಮುದ್ರಾಧಿಪತಿ ಶ್ರೀನೀರ-       | 36 ವರಲ್ಲಿ ಹಂಬತ್ತರ ಬ-     |
| 17 ಪ್ರತಾಪ ಯಿಂನುಡಿಮ-           | 37 ಳಯ ಹೆಗ್ಗಡಿತಿಯ ಮಗ      |
| 18 ಹಾದೇವರಾಯನೇ-                | 38 ಮಾದಂಣಸೆಟ್ಟಿಯರೂ        |
| 19 ಡಯರೂ ಪಿರುವಾಳ-              | 39 ಮಾಡಿದ ಛತ್ರದ ಮಠದ       |
| 20 ದಣಾಯಕರೂ ರಾಜ್ಯಾಭಿಷೇ-        | 40 ಧರ್ಮಕ್ಕೆ ಪ್ರತಿದಿನ ಉಂಬ |

- 41 ಬ್ರಾಹ್ಮರ ಜಿ ೧೦ ಕಂ ಯೆ-  
 42 ಳಲೂರಿಂದೆ ಮೂಡಲು  
 43 ಬಟೆಕುಡುರ ಬಾಳ ಚತು-  
 44 ಸ್ತೀಮೆಯ ವಿವರ ಮೂ-  
 45 ಡಲು ಜಂಬುವೆಕಟ್ಟಿ-  
 46 ನೆ ಸಾಲಿಂದೆ ಪಡು-  
 47 ನೆಲು ತೆಂಕಲು ಹರಿದ  
 48 ಹೊಳೆಯಿಂದೆ ಬಡೆ

- 49 ಗಲು ಪಡುವೆಲು ಹೂ-  
 50 ಲಿಯೆಮಕ್ಕಳ ಮನೆಯ  
 51 ಗಡಿಯಿಂದೆ ಮೂಡ-  
 52 ಲು ಬಡೆಗಲು ಹರಿದೆ ಸಾ-  
 53 ಲಿಂದೆ ತೆಂಕಲು ಯೆ-  
 54 ಂತ್ತೀ ಚತುಸ್ತೀಮೆಯ ನೋ-  
 55 ಳಗುಳ್ಳ ಮೆಕ್ಕೆ ಬಿತ್ತುವ ಬೆದೆ-

*Second Face.*

- 56 ಗಣಗಿಲು ಹಾ-  
 57 ನೆ ೪ಂ ಲೆಕದೆ-  
 58 ಲೂ ಮೂಡೆ ೧೦  
 59 ಅದಕ್ಕೆ ನಡವೆ ಗೇ-  
 60 ಣಿಯೆ ಅಕ್ಕಿ ತೋ-  
 61 ಟ ಸಹ ಮೂ-  
 62 ಡೆ ೨೫ ಅದಿಕಂ-  
 63 ಕಣಗವೆಯೆಂ-  
 64 ಬ ಬಯಲು ಬಿ-  
 65 ತ್ತುವ ಬೆದೆಗಣ-  
 66 ಗಿಲು ಹನೆ ೬೦  
 67 ಯಿದೆಕೆ ಅಕ್ಕಿ-  
 68 ಯೆ ಗೇಣಿ ಮೂ-  
 69 ಡೆ ೬ ಹೊಳತ್ತಾಗಿ  
 70 ವಾಡಿದ ಕಂ-  
 71 ಬಳಗದೆ ಬಿತ್ತು-  
 72 ನೆ ಬೆದೆಗಣಗಿ-  
 73 ಲು ಹ ೪ಂ ಲೆಕ[ದೆ\*]-  
 74 ಲೂ ಮೂ ೨೫  
 75 ಬಡ[ವ]ಕಳಯೆ-  
 76 ಲು ಹ ೪ಂ ಲೆಕ-  
 77 ದಲೂ ಬಿತ್ತುವ  
 78 ಮೂ ೨೫ ಮನೆ-  
 79 ಯೆ ಬಾಗಿಲಗ-  
 80 ದೆಯೆ ಕೆಳಗ-  
 81 ಣ ಬಯಲ ಗೆ-  
 82 ಡೆ ಬಿತ್ತುವ ಮೂ-  
 83 ಡೆ ೨೦ ಕೊ-  
 84 ಸಗದೆ ಬಿತ್ತು-

- 85 ನದು ಹ ೪ಂ  
 86 ಲೈ ಮೂ ೬ ಕ[ಂ]-  
 87 [ಬ]ಳಯಗದೆ  
 88 ಬಿತ್ತುವದು  
 89 ಹ ೪ಂ ಲೈದೆ-  
 90 ಲೂ ಮೂ ೪  
 91 ಮತ್ತಂ ಕಟ್ಟಿ-  
 92 ದೆ ವೊಳಗೆ  
 93 ಬಿತ್ತುವ ಗದೆ  
 94 ಮೂಡೆ ೪ ಅ-  
 95 (೦)ನೂ ಯೆಂ-  
 96 ಭತ್ತಯೆಂ-  
 97 ಟು ಮೂಡೆ ಬಿ-  
 98 ತ್ತುವ ಬಯ-  
 99 ಲ ಮೇಲೆ ಮ-  
 100 ತದೆ ಧಂಮ-  
 101 ಕೈ ನಡಲುದು  
 102 ಹಾ ೪ಂ ಲೈದೆ  
 103 ಅಕ್ಕಿ ಮೂಡೆ  
 104 ೪೪ ಅಂತು  
 105 ಮತದ ಧ(೦)-  
 106 ಮಕೆ ನಡಲು-  
 107 ದು ಅಕಿ ಮೂ-  
 108 ಡೆ ೧೦೦ ಅ-  
 109 ಕ್ಷಾರದಲು  
 110 ನೂಱಿ-  
 111 ಪ್ಪತ್ತು ಅಕ್ಕಿ  
 112 ಮೂಡೆಯೊ  
 113 ಳಗೆ(ಪಂಚಲಿ)

*Third Face.*

- 114 ಶ್ರೀಪಂಚಲಿಂಗ-  
 115 ದೇವರಿಗೆ ಶ್ರೀರು-

- 116 ದ್ರಾಭಿಷೇಕವೆ ಮಾ-  
 117 ದುವ ಹರಿತಗೋ-

- 118 ತ್ರದ ಯಜ[ಃ\*]ಶಾ-  
 119 ಔಯ ಮಾಯಂ-  
 120 ಣುಪಾಧ್ಯರ ಮ-  
 121 ಗ ವೇವರಸರ ಮ-  
 122 ಕ್ಯಳು ಮುಕ್ಯಳ ಸಿಸಾ-  
 123 ಂತ್ರ ಪಾರಂಪ-  
 124 ರೆಯಾಗಿ ಅಕ್ಕಿ  
 125 ಮೂಡೆ ೧೦ ನ-  
 126 ಡದುಬಹುದು  
 127 ಯೇಕಾದಶಿಯ  
 128 ದಿನ ಉಳಿದ ಅಕ್ಕಿ-  
 129 ಯನೂ ಶನಿಸಾ-  
 130 ರಕೆ ಹಂನೇಡು  
 131 ಮಂದಿ ಬ್ರಾಹ್ಮರಿ-  
 132 ಗೆ ಯೆಂಣಯ  
 133 ತಪ್ಪದೆ ಕೊಟ್ಟು

- 134 ಬಹರು ಯಿ ಶಾ-  
 135 ಸನವ ಬರದಾತ  
 136 ಕಲ್ಲುಕುಟಿಗ ಕ-  
 137 ಂನವನು ಮಂ-  
 138 ಗಳ ಮಹಾಶ್ರೀ  
 139 ಶ್ರೀ ಶ್ರೀ  
 140 ಮಾದಂಣಸೆಟ್ಟಿ-  
 141 ಯರ ಸಂತಾನ-  
 142 ದ ಅಳಯಂವಿ-  
 143 ರು ಯಿ ಧ(ಂ)ಮ್  
 144 ದ ಬಾಳನೂ ಬಿ-  
 145 ತ್ತಿ ಆಚಂದ್ರಾ-  
 146 ಕ್ಯವಾಗಿ ನ-  
 147 ಡಸಿ ಬಹ  
 148 ಅಕ್ಕಿ

## No. 383.

(A.R. No. 178 of 1901).

## ON A SLAB SET UP NEAR THE SAME TEMPLE.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ[ಃ\*] ಶ್ರೀಸರಸ್ವತೈ ನಮಃ [ಶ್ರೀಗುರುಭೈಶ್ರೀ ನ]-  
 2 ಮ[ಃ\*] ನಮಸ್ಕಂಗಳಿಸುಂಭಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [ಃ\*] [ತ್ರಯಿ]ಲೋಕೈನಗರಾರ-  
 3 ಂಭವೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ | ಸಾಲಿವಾಹನ ಶಕವರುಷ ೧೩೩[೬][೮೦]-  
 4 ದು ಏಳನೆಯ ವರ್ಷಮಾನ ಜಯಸಂವತ್ಸರದ ಬೇಸೆಗೆತಿಂಗಳು ಮೊದಲಾಗಿ  
 5 ಮಾಚಾಸೆಟ್ಟಿಯ ಬಳಿಯ ದೇಶುರುಸೆಟ್ಟಿಯರೂ ಶ್ರೀಪಂಚಲಿಂಗದೇವರ ಸಂನಿಧಿ-  
 6 ಯಲೂ ಮತವನು \*ಟ್ಟಿ ಆ ಮತದ ಧ(ಂ)ಮ್ಕೆ ಬಿಟ್ಟು ಬಾಳ ಚತುಸ್ಪೀಮೆಯ ವಿವರ  
 7 ಬ್ರ(ಂ)ಹ್ಮವರನೊಳಗೆ ಪಡುವಭಾಗಿಯಲ್ಲಿ ಮುಕುವೆರ [ಕಟ್ಟಿನ ಬಾಳು ತಾ]ನೂ ಬ-  
 8 ದ ಬ್ರಹ್ಮದಾಯದ ಮೂಲದ ಬಾಳ ಗಡಿ ಮೂಡಲು ಹರಿವ ಸಾಲಿಂದ ಪಡು-  
 9 ವಲು ತೆಂಕಲು ಬಸ್ತಿಯ ಮೆಕ್ಕೆಯ ಗಡಿಯಿಂದ ಬಡಗಲು ಪಡುವಲು ಬಸ್ತಿಯ ಬಾ-  
 10 ಳ ಗಡಿಯಿಂದ ದೇಶುರುಸೆಟ್ಟಿಯ ಗಡಿಯಿಂದ ತೆಂಕಲು [ಕಣಗಡಿ] ಬಡಗಲು ಬಸ್ತಿಯ ಬಾಳ  
 11 ಗಡಿಯಿಂದ ತೆಂಕಲು ಯಿಂತಿ ಚತುಸ್ಪೀಮೆಯವೊಳಗಣ ಬಾಳು ಬಿತ್ತುವ ಬೆದೆಗಣಿಗಲು  
 12 ನಾಘಂಡುಗದಲೂ ಗದೆ ಮುಡಿ ಯಿಪ್ಪತೂ ಅಲ್ಲಿ . . . . ಗದೆಯ ಗಡಿ ಮುಡಲು ಬಸ್ತಿಯ  
 ಬಾಳ[ಂ]-  
 13 ದಂ [ಪಡು]ನಲು ತೆಂಕಲು ಗಣಪತಿದೇವರ . . . . ಮತದ . . . . ಗಡಿ-  
 ಯಿಂದ ಬಡಗಲು ಪಡುವ-  
 14 ಲು . . . . ಯ ಗಡಿಯಿಂದ ಮೂಡಲು ಬಡಗಲು ಕೋಟೆಯಕೇರಿಯ ಹಲರ [ಗಡಿಯ]-  
 15 ದಂ ತೆಂಕಲು ಯಿಂತಿ ಚತುಸ್ಪೀಮೆಯ ವೊಳಗಣ ಬಾಳ ಬಿತ್ತುವ ಬೆದೆಗಣಿಗಲು ನಾಘಂಡು-  
 16 ಗದಲುಗದೆ ಮುಡಿ [೧] ಬಿತ್ತು ಹಾನೆ ಕಡಮೆ . . ಹೊಳೆಯ ಬಳಿಯ ಗದೆಯ ಚತುಸ್ಪೀಮೆಯ ವಿ-  
 17 ವರ ಮೂಡಲು ಕೋಟೆಯಕೇರಿಯ ಹಲರ ಗಡಿಯಿಂದ ಪಡುವಲು ತೆಂಕಲು ಅ[ಪ್ಪ]ಲರ ಗಡಿ-  
 18 ಯಿಂದ ಬಡಗಲು ಪಡುವಲು ಹೊಸಬಿಣಸೆಟ್ಟಿಯರ ಗಡಿಯಿಂದ ಮೂಡಲು ಬಡಗಲು  
 19 ಹರಿವ [ಸಾಲಿ]ಂದಂ ತೆಂಕಲು ಯಿಂತಿ ಚತುಸ್ಪೀಮೆಯ ವೊಳಗಣ ಬಾಳು ಬಿತ್ತುವ ಬೆದೆಗಣಿ-  
 20 ಲು ನಾಘಂಡುಗದಲು ಗದೆ ಮುಡಿ ೨|| ಅಂತು ಗದೆ ಮುಡಿ [೧] . ಮೂವತ್ತು ಹಾನೆ [ಗದೆಗೆ] ಸಲು-  
 21 ವ ಗೇಣಿ [ನಾ]ಘಂಡುಗದಲು ನಾಡ ಮುಡಿ ೬|| ಯಿ ಬಾಳ ಮೇಲೆ ಉಳ . . ಭೂಮಿಗೆ ನಡವ  
 ದೇವ-



- 22 ಸ್ವತೋಽಟ ವೋಂದಕ್ಕೆಅಕ್ಕಿ . ನಡ ಮುಡಿ ೫ ಸಲಿದು ಮತ್ತು ಅಱುವತ್ತು ಮುಡೆ ಅಕಿ ಮಠ .  
 ಬಸ್ತಿ . . . . .  
 23 ವೋಳಗೆ ಬಡಗಕಟ್ಟಿನ ಗಣಜಿಯೆಲ್ಲೆ ಹಾಯಕಮುಪ್ಪಯ ದುಗ್ಗಣ[ಸಾ]ವಂತನ ಹುಟು . ಯ  
 ಬಾ[ಳ]  
 24 ಒಳಗೆ ಕಟ್ಟಿನ ಬಾಳನ ಚತುಸ್ಸಮೆಯ ವಿವರ ಮೂಡಲು ತಿರುವಾಳುವನ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವಲು  
 25 ತೆಂಕಲು ಸಿರಿಊರ ಹಾಯಕನ ಬಳಯವರ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು ಪಡುವಲು . . . . .  
 ಹಾ.  
 26 ಯಕನ ಬಳಯವರ ಗಡಿಯಿಂದಂ ಮೂಡಲು ಬಡಗಲು ಚೌಂಡಾರಹಾಯಕನ ಬಳಯವರ ಕೊಳೆ  
 27 ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕಲು ಯಂತಿ ಚತುಸ್ಸಮೆಯ ವೋಳಗಣ ಬಾಳು ಬಿತ್ತುವ ಬೆದೆಗಣಿಲು ನಾಘಂಡು-  
 28 ಗದಲು ಗದೆ ಮುಡಿ ೭ ಯದಕೆ ಗೇಣಿ ಅಕಿ ನಾಡ ಮುಡಿ ೨೦ ಯೊ ಬಾಳಗೆ ಕಬುತೆಱು ಸಿರಿಊ-  
 29 ರ ಹಾಯಕನ ಬಳಯವರಿಗೆ ಕಾಲ ೧ ದೇ ಕಾಟಿ [ಹೊಂ]ನು [೧] ಅರಮನೆಯ ತೆಱು ಸಿರಿಊರ  
 30 ಸೇನಬೋವನ ಹದಿ ಕಾಟಿ ಹೊಂನು ೨ ಯಿ ಬಾಳಗೆ ಆರುವಾರ ಮೂಲ . ಗದೆ ೧ ಕೊಬ . ಪ-  
 31 ಯೆ ಹೊಂನು [೪೦] ಮತ್ತಂ ಅಲ್ಲೆ ಹಂಗುಳ ಬಳಯ ಕಣಾಂತನ ಹುಟ್ಟು . . . . .  
 32 ಆರುವಾರದ ಬಾಳು ಕೊಣಿಕಲ ಗದೆಯ ಗಡಿಯ ವಿವರ ಮೂಡಲು ಚಂದನ ಗುಡಿಯಿಂದ ಪ-  
 33 [ಡು\*]ವಲು ತೆಂಕಲು ಸಿರಿಊರ ಹಾಯಕನ ಬಳಯವರ ಗಡಿಯಿಂದ ಬಡಗಲು . . ಮ-  
 34 ತ್ತಂ ಅವರ ಗಡಿಯಿಂದ ಮೂಡಲು ಬಡಗಲು ಹಂಗುಳ ಬಳಯವರ ಗಡಿಯ [ಮುಡ]ಲು  
 35 ಯಂತಿ ಚತುಸ್ಸಮೆಯ ವೋಳಗಣ ಗದೆ ಬಿತ್ತುವ ಬೆದೆಗಣಿಲು ನಾಘಂಡುಗದಲು ಮುಡಿ [೬೦೦] ||

## No. 384.

(A.R. No. 179 of 1901).

ON ANOTHER SLAB SET UP IN THE SAME PLACE.<sup>1</sup>

- 1 . . . . ಪಪುನ ನಮಃ [೧\*] ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಬಿಷಂದ್ರಚೌಮರಚೌರವೇ [೧\*]  
 2 . . . . ಕೃತಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಕಂಭವೇ [೧] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ[೧\*]ಜಯಾಭ್ಯುದ-  
 3 ಯ ಶಕವರುಷ ೧೨೪೭ ನೇ ಕ್ರೋಧಿಸಂವತ್ಸರದ ಫಾಲ್ಗುಣ [ಬ] ೧೦ ಗು ಲು ಶ್ರೀಮನ್ಮ-  
 4 ಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಸುಮೇಶ್ವರ ಅಗಿರಾಯವಿಭಾಡ ಭಾಷೆಗೆತಪ್ಪು-  
 5 ವರಾಯರಗಂಡ ಚತುಸ್ಸಮುದ್ರಾಧಿಪತಿ ಶ್ರೀನೀರಪ್ರತಾಪ ದೇವರಾಯಮಹಾ-  
 6 ರಾಯರು ವಿಜಯನಾಗರಿಯ ರಾಜಧಾನಿಯಲು ಸಕಳಸಾಂಬ್ರಾಜ್ಯವನು ಪ್ರತಿ-  
 7 ಪಾಲಿಸುತ್ತ ಯಿಹ ಕಾಲದಲೂ ಅ ದೇವರಾಯರ ನಿರೂಪಣಂ ಬಾರ[ಕೂರ]ರಾ-  
 8 ಜ್ಯವನು ನರಸಿದೇವವೋಡೆಯರು ಪ್ರತಿಪಾಲಿಸುವ ಕಾಲದಲೂ ಕೊಟಿಯಕೇರಿಯ ಮಾ-  
 9 ಕ್ಯಂಡೇಶ್ವರದೇವರ ಸಂನಿಧಿಯಲೂ ಹಿಂಗುಳಾಣಿಯರ ದೇವಸ್ಥಾನಕ್ಕೆ ನಡವ ಕಟ್ಟ-  
 10 ಳೆಯ ಧ(೦)ವ್ಯೂವನೂ ಹಲರು ಸೆಟ್ಟಿಕಾ[ಱು] ಮಾತಿ ಬರಸಿದ ಶಿಲಾಸಾಷನದ ಕ್ರ-  
 11 ಮವೆಂತೆಂದಗೆ ಪಂಚಲಿಂಗದೇವರ ಭಂಡಾರವಂದೆ ಮೂಡೆ ೧ ಕ್ಕಂ ನೂಗಂಡುಗದೆ  
 12 ಲೆಕ್ಕದೆ . . . . . ಅಮೃತಪಡಿಗೆ ಅಕ್ಕಿ ಮೂಡೆ ೧೦ ದೀಪಕ್ಕೆ ೭೦ ತೆಂಗಣೆಯೊ  
 13 ಪ್ರತಿವರುಷಲು ನಡದುಬಹುದು [೧\*] ಯೊ ದೇವಸ್ಥಾನದ ಚತುಸ್ಸಮೆಯ ವಿವರ ಮೂಡಲೂ-  
 14 . ಬಡಗ . ಮಠವಿಂದಂ ಪಡುವಲು ತೆಂಕಲು ಅಗಳುವಂ ಬಡಗಲು ಪಡುವ-  
 15 ಲೂ ರಾಜಬೀದಿಯಿಂದಂ ಮೂಡಲು ಬಡಗಲು ರಾಜಬೀದಿಯಿಂ ತೆಂಕಲು ಯಿಂ-  
 16 ತಿ ಚತುಸ್ಸಮೆಯೊಳಗುಳ ನಲ ಮನೆ ೧೦ ಕ್ಕೆ ನಲ ಒಂದಕೆ ೪೫ ಹ ಮಠದ ಅಂಗಡಿ ೧ ಕೆ ಗ ೧ ಉಭ-  
 17 ಯಂ ಸ್ವಕವರುಷ ೧ ಕೆ ಗ ೬ ಹೊಂನಿಂದ ಮಧ್ಯಾಂನ[ದ] ಉಪಾ[ರ] ನಡಲುದು ಪೂಜಾರಿಯ  
 18 ಕೆರೆಯಿಂದೆ ಅರುವಾರದ ಬಗೆಯ ಗ [೪]ಂಬಡ್ಡಿಯ ೫ ಮೂಡೆ ಅಕ್ಕಿ ರಾತ್ರಿಯು-  
 19 [ಪಾ]ರಕ್ಕೆ ಬಹುದು | ಬಳಮನ್ತುಪಯರ ತೋಟಮೂಳಗಣ ಓಲೆಯಕಾಱರ ಮನೆ . . .  
 20 ಕಮಸೆಟ್ಟಿತಿ ವರುಷಕ್ಕೆ ಗ ೧ ಪಂಚಲಿಂಗದೇವರ ತೋಳ[ಶಾ]ಮಂಟಪದ ಶ್ರೀರಾಜ್ಯ-  
 21 ಯ ಭೂರಿದಾನಕ್ಕೆ ಬಹುದು [೧\*] ಯೊ ಧ(೦)ವ್ಯೂ ಆಚಂದ್ರಾಕ್ಷ್ಯ ಸ್ಥಾಯಿಯಾಗಿ ನಡವಂ-  
 22 ತಾಗಿ ಕೊಟಿಯಕೇರಿಯ ಹಲರು ಸೆಟ್ಟಿಕಾಱರು ಬರಸಿ ನಟ್ಟ ಶಿಲಾಸಾಷನ [೧\*] ಇ-

<sup>1</sup> This inscription had been copied again and on the fresh impression the situation is marked "On a slab lying near the Rasabhāvi at Kōtagēri."

- 23 ಧ(ಂ)ರ್ಮದ ಮೂಲಾರ್ಥಕ್ಕೆ ಬಲ್ಲಿಯಾಸೆಟ್ಟಿಯ [ಮಗ ದೆ]ಕ್ಕತನ ಬಳಿಯ ಮಾಣಿಸೆಟ್ಟಿಯು-  
 24 ರದು ಯಿಂತಪುದಕ್ಕೆ ಕೊಟಿಯಕ್ಕೇರಿಯು ಸೆಟ್ಟಿಕಾಟರು ತಳುವೆಪ್ಪರಸರು ಸಂ-  
 25 ದಗಿ[ರಿ]ಸೆಟ್ಟಿಯ[ರು ಸಿರೆ] [ಸೆ\*]ಟಿಯರು ರತುನಸೆಟ್ಟಿಯರು ಯಿೂ ನಾಲ್ವರು ಸೆಟ್ಟಿಕಾಟ[ರ\*]-  
 26 ವೊಪ ಪಂಚಲಿಂಗದೇವರು ನಾಲ್ವರು ಮಾಣಿಸೆಟ್ಟಿ ಕೋಚೆಸೆಟ್ಟಿಯು ವೊಪ ಪಂಚಲಿಂ-  
 27 ಗದೇವರು ಹಲ[ರ\*] ವೊಪ ಪಂಚಲಿಂಗದೇವರು ಯಿೂ ಧ(ಂ)ರ್ಮಕ್ಕೆ ಅಳುಪಿದವರು ಎ-  
 28 ರಣಾಸಿಯಲ್ಲಿ ಸಾವಿರಕವಿಲೆಯ ಕೊಂಡ [ನಾ]ಯಕನರಕಕ್ಕೆ ಹೋಹರು  
 29 ದಾನಪಾಲನೆಯೋವ್ಯಥೈ ದಾನಾತ್ಮೆಯೋನುಪಾಲನಂ [1\*] ದಾನಾತ್ಮವ್ಯಗ್ನಮವಾ-  
 30 ವೊತ್ತಿ ಪಾಲನಾಡಚ್ಚು ತಂ ಪದಂ [1\*] ಮಂಗಳ ಮಹಾಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ[1\*]

## No. 385.

(A.R. No. 180 of 1901).

ON A SLAB LYING NEAR THE TANK IN FRONT OF THE SAME TEMPLE.

- 1 ಸ್ವಸ್ತಿ [11\*] ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ [1\*] ನಮಸ್ತುಂಗಶಿರಃಚೂಂಬಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [1\*]  
 ತ್ರೈಲೋಕ್ಯನಗೆ-  
 2 ರಾರಂಗಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ | ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [11\*] ಜಯಾಭ್ಯುದಯಂ ಶಕವರ್ಷ ೧೩೪೩ ನೆಯ  
 ವರ್ಷವನ ಕ್ರೋಧಿಸಂವ-  
 3 ತ್ವರದ ಫಲಗುಣ ಸು ೧೫ [ಭೌ]ಮವಾರದಲ್ಲು ಶ್ರೀಮಂ(ಂ)ನೃಹಾರಾಹಾಧಿರಾಜ ರಾಜಪದವೀಶ್ವರ  
 ರಾಯವಿಭಾ-  
 4 ಡ ಬಾಷೆಗೆತಪ್ಪುವರಾಯರಗಂಡ ಚತುಃಸಮುದ್ರಾಧಿಪತಿ ಶ್ರೀವೀರಪ ತಾಪದೇವರಾಯಮಹಾರಾಯರು  
 5 ವಿಜಯನಗರಿಯ ರಾಜಧಾನಿಯಲ್ಲು ಸುಖಸಂಕಥಾವಿನೋದದಿ ಇಹ ರಾಜ್ಯದ ವ(ಂ)ರ್ಣಧ(ಂ)ಮ್ಯಾಕ್ಶ-  
 ಮಂಗಳ(ಂ)  
 6 ನ್ನು ಪಾಲಿಸಿ ಯೀಕಭತ್ರದಿಂ ಸಾಂಬ್ರಾಜ್ಯಂ ಗಯ್ಯ ಕಾಲದಲು [ಶ್ರೀಮತುದೇವ]ರಾಯ ಮಹಾರಾಯರ  
 ನಿರೂ-  
 7 ಪದಿಂ ಶ್ರೀಮಂ(ಂ)ನೃಹಾಮಂತ್ರಿ ನರಸಿಂಹ್ಯದೇವಒಡೆಯರು ಬಾರಕೂರರಾಜ್ಯಮಂ ಪ್ರತಿಪಾಲಿಸುವ ಕಾಲದ-  
 8 ಳ್ಲಿ ಆ ಬಾರಕೂರ ಕೋಟಿಯಕ್ಕೇರಿಯ ಮೂಲಸ್ತಾನ ಮಾರ್ಕಂಡೇಶ್ವರದ ಪಂಚಲಿಂಗದೇವರ ಸಂನ್ನಿಧಿ-  
 ಯಲಿ ಶಿವರಾತ್ರಪು-  
 9 ಣ್ಯಕಾಲದಲ್ಲಿ ಬ್ರಾಹ್ಮಣಭೋಜನಕ್ಕೆ ಸಹಿರ(ಂ)ಣ್ಯೋದಕದಾನದಾರಾಪೂರ್ವಕವಾಗಿ ಕೊಟು ಬರಸಿದ  
 ಶಿಲಾ-  
 10 ಶಾಸನದ ಕ್ರಮವೆಂತೆಂದರೆ ಆ ಮಾರ್ಕಂಡೇಶ್ವರದೇವರ ಕರ್ತವ್ಯ ಬಡಗಣ ದೆಸೆಯಲಿ ಮಠವ ಕಟ್ಟಿಸಿ  
 ಅಲ್ಲಿ ನಡ-  
 11 ಸುವ ಹ(ಂ)ನ್ನೆ ರಡುವಂದಿ ಬ್ರಾಹ್ಮಣಭೋಜನಕ್ಕೆ ಧ(ಂ)ಮ್ಯಾವ ಪಾಡಿ ಪ್ರತಿದಿನ ಒಂದಕ್ಕೆ ಜನ ಒಂದ-  
 ಕ್ಕಂ ಆಶನ ತೋ-  
 12 ಯ ತುಪ ನಾಲ್ಕುಶಾಕ ಮಜಿಗೆ ಉಪಿನಕಾಯಿ ವಿಳಯಸಹವಾಗಿ ಪ್ರತಿವರುಶ ಒಂದಕ್ಕಂ ಬಾರಕೂರ ಕಂ-  
 13 ಚಿನಕಾನೆಗೆ ಒತಬಹ [ನಾ]ಡ ಹಾನೆ ನಾಲ್ಕುತುಟಲು ಒರವೆಯಕ್ಕೆಯ ಮೂಡೆ ಹತ್ತುಟ ಮರ್ಯಾದೆ-  
 ಯ-  
 14 ಲು ಉಂಬ ಬ್ರಾ(ಂ)ಹ್ಮರ ಜನ ಹ(ಂ)ನ್ನೆ ರಡಕ್ಕೆ ಅಕ್ಕೆಯ ಮೂಡೆ ನೂರಯಿಪ್ಪತ್ತು ಪ್ರತಿವರುಶದಲ್ಲು ನ-  
 ಡದಬಹುದು |  
 15 ಪಡುವ ಕೋಣನಾಡು ಅರಮನೆಗೆ ತೆಟುವ ವರಿಪ್ರಮಾಣಿನ . . . ಯ ಕಳದು ಅ ನಾಡಹಡಿ  
 ಹೋ-  
 16 ಳಗಾಗಿ ಪೂರ್ವದಲಿ ಪಡುವ ಕೋಣನಾಡ ಒತ್ತಿನ ಹಡಗುನ . . . . . ಳ ಹೋಳ ಬೆ-  
 ಟ್ವು ತಿಟ್ಟಿ ಕು[ಳ]ವಿಲ್ಲದ  
 17 ಭೂಮಿಯನೂ ತ(ಂ)ಮ್ಯಾ ಕ್ರಾಶನಿಕ್ಕೆ ಮಾಡಿಕೊಂಡು ಬದ್ಧ ಬಾಳನೂ ಪಡುವಕೋಣನಾಡವರು  
 ದುಗಾತದ-

- 18 ಉ ತಿಳಿಗಿಕೊಂಡು ಬಂದದನೂ ನರಸಿಂಹದೇವಬಡೆಯರು ಅ ನಾಡನೂ ಕರಸಿ ವಿಚಾರವೆ ಮಾಡಿದಲ್ಲಿ ಅ  
 19 ಪಡುವೆಕೋಣನಾಡು ತಮೆ ನಾಡಕುಳವೆ ಒಳಗಣ ಭೂಮಿಯಲ್ಲಿ ಅಧಿಕವಾದ ಭೂಮಿ ಯೆಂಪು ಒಡಂಬ-  
 20 ಟ್ವರಾಗಿ ಅ ಹಡಹಿನ ಭೂಮಿಯೆತ್ತೆ ಹಂಸೆರಡುವೆಂದಿ ಬ್ರಾಹ್ಮಣಭೋಜನಕೆ ವರುಷಂಪ್ರತಿ ನಡ-  
 21 [ಸಿ] ಬಹುದು ಅ ಹಡಹಿನ ಯೆಳು ಬಯಲ ವಿವರ ಒಪವಿನ ಕಳಯ ಬಯಲು ೧ ದೇವರ ಕಳಯ ಬಯ-  
 22 ಲ ಬಡಗ ಬಯಲು ೧ ಬೆಳುವಲಸು ಅರಗಿಸಾರಬಾಗಿಯ ಬಯಲು ೧ ನಂಜಿನಮಕ್ಕೆಯ ಬಯಲು ೧ ವು-  
 ದುವೆ  
 23 [ಮೆ]ಕೆಯ ಬಯಲು ೧ ಮೂಡಮೆಕೆಯ ಬಯಲು ೧ ಹೆಂಮಂಣಕೆಯ ಬಯಲು ೧ ಅಂತು ಯೆಳುಬ-  
 24 ಯಲ ಚತುಸ್ಸೀಮೆಯ ವಿವರ ಮೂಡಲು ಹರಿದ ಹೊಳೆಯಿ . . . . . ತೆಂಕಲು ಅ ಹರಿದ ಹೊಳೆ-  
 ಯಂ-  
 25 ದಂ ಬಡಗಲು ಪಡುವಲು ಅಣವಹಡಿಯ ಗಡಿಯಂ ಮೂಡಲು ಬಡಗಲು ಹರಿದ ಹೊಳೆ ಯಕ್ಕಿದ ಕಲ್ಲು-  
 26 ಗಳು ಜೀವಧನ ನಡವ ಜಡಿನ ಓಣಿಯಂದಂ ತೆಂಕಲು ಯಿಂತಿ ಚತುಸ್ಸೀಮೆಯ ಹಡಹಿನ ಯೆಳು ಬಯಲ  
 ಭೂ-  
 27 ಮಿಯ ಒಳಗೆ ದೇವಸ್ವ ಬ್ರ(೦)ಹ್ಯಾಸ್ವ ಹೊಣಗಾಗಿ ಮೇ[ಲಾ]ದ ಮೂನೂಪಯಿಸತ್ತೆ ರಡು ಒಸರಿಯ ಮೇಲೆ  
 ಅ ಹಂ-  
 28 ನೆರಡುವಂದಿ ಬ್ರಾಹ್ಮರು ಭೋಜನವೆ ನಾಡುವದಕ್ಕೆ ಮು(೦)ನ್ನು ಬರದೆ ಆಕೆಯ ಮೂಡೆ ೧೦೦ ಅ ಅಕ್ಕಿ-  
 ಯ ನೆ-  
 29 ತ್ತಿ ಧ(೦)ರ್ಮ . . . ಸಲಿಸುವನು ಕಂಮದ ಕೋಣಯಂಕೆಯ ಹಾಗೆ ಕೇಶವನ ಮಗ ಗೋವಿಂದಗೆ  
 ಜೀವಿತಕಾಪಿ  
 30 ಗ ೧೦ ಅ ಆ . . . ನು ನರಸಿಂಹದೇವಬಡೆಯರ ಧರ್ಮದ ಮತಕೆ ಹಾಯಿಸುವ ಹೊಣೆಯಾಳ  
 ಕೂಲಿ-  
 31 ಗೆ ಒತದ ಹಾನೆ ನಾಲ್ವತೆ ಅಕವೆ ಅಕಿಯ ಮೂಡೆ ೧೦೦ ಸಹನಾಗಿ ಪ್ರತಿಬಸರೆ ೧ ಕಂ ಬಾರಕೂರ  
 32 ಕಂಟನಹಾನೆ ಒತಬಹ ಅಕ್ಕಿ ಹಾನಿ ೧೫ ಮಾ ೧೧ ಕಾಟಿಯ . . . ಗ ೪೧ ಲೆಕ್ಕದಲೂ ವರುಷಂಪ್ರ-  
 33 ತಿ ಬಾನಗೇಡು ಬಹಗೇಡು ನಷ್ಟಿತ್ತುಷ್ಟಿಯಂದು ಯಂನವೆ . . . . . ಡಿಮ ಅಸಯಿಸುವರು  
 ಆ ಉ-  
 35 ರು ಜಗತ್ತು ಅಚಂದ್ರಾರ್ಕಸ್ಥಾಯಿಯಾಗಿ ಕಾಲಕಾಲದಲಿ ಯಿಹ ಬಾಳ ಹಾನೆ ಭೂಮಿಯಲು ನಡಸಿ-  
 ಬಹರು  
 36 ಅ ಹಡಹಿನ ಉರ ಮಧ್ಯಸ್ಥಾನದ ಶ್ರೀ[ವಿಷ್ಣು]ಮೂರ್ತಿಯ ಅಮೃತಸಡಿಗೆ ವರುಷಂಪ್ರತಿ ನಡಸಬಹದು  
 ನಾ-  
 37 ಡಹಾನೆ ೪೦ ಲ . . . ಕ್ಕಿಯ ಮೂಡೆ ೫೦ ಪಂಚಲಿಂಗದೇವರ ನಂದಾದಿಪ್ಪಿಗೆ ವರುಷಂಪ್ರತಿ ನಡಸಿಬ-  
 ಹದು  
 38 (ದು) ಕಾಟಿ ಗ ೫ . . . ಹಡಹಿನ ಉರ ಯಿಳುವು ವರುಷಂಪ್ರತಿ ನಡದಬಹದು ಕಾಟಿ ಯಿಪತ್ತಮೂಱು  
 ಹೊ-  
 39 ಂನ್ನು ಪೂರ್ವಮರಿಯಾವೆಯಲು ಯಿಳುಹೂದು ಅಂತು ಯಿಸತ್ತು ಮೂಡೆ ಯಕಿ ಯಿಪತ್ತಯೆಂಟು ಹೊ-  
 40 (೦)ನ್ನು ಯಿ ಮೂನೂಪಯಿಸತ್ತು ಒಸರಿಯಮೇಲೆ ಹಡಮ ನಡಸಿಬಹದು ಯಿ ಹಡಹಿನ ವಿಳು ಬಯ-  
 41 ಲ ಚತುಸ್ಸೀಮೆಯ ಒಳಗುಳ್ಳ ನಿಧಿ ನಿಕ್ಷೇಪ ಜಲ ಪಾಷಾಣ ಅಕ್ಷಣಿ ಆಗಾಮಿ ಸಿದ್ಧ ಸಾಧ್ಯವೆಂಬ  
 ಅಷ್ಟಭೋಗ-  
 42 ತೇಜಸಾ(೦)ಮ್ಯು ಉ ಪಂಚಲಿಂಗದೇವರ ಮುಂದಣ ಧ(೦)ಮ್ಯು . . . . . ಉದು ಯಿ ಧ(೦)  
 ಮದ ಮತಕೆ ಸಲು-  
 43 ವೆ ಭೂಮಿಗೆ ಯಿ ಶಾಸನಸ್ರಮಾಣ [ಎ]ಡೆ ಬಿಟೆ ಎಸೆ ಬಿಡಾರ ಮು . . . . . ಸರ್ವಮಾ(೦)ನ್ಯ  
 ಯಿ ಧಮೆ[೯]ವನೂ ಆರಸು  
 44 ಅನುಸರಿ ಒಕ್ಕಿದರೆ ಪರಿಹರಿಸಿ ಕೊಡುವರು ಕೊಟಿಯಕೇರಿಯ ಹಲರು ಸೆಟ್ಟಿಕಾಣರು ಯೆಂದು ಬರ-  
 45 ದು ನಟ ಶಿಲಾಶಾಸನ ಯಿಂತಪುದಕ್ಕೆ ಸಾಕ್ಷಿಗಳು ಕಂದಾವುರದಗ್ರಾಮ ಕೊಟದಗ್ರಾಮ ಬ್ರ(೦)ಹ್ಯಾರ  
 ಗ್ರಾ-  
 46 ಮೆ ನಿರುವಾರಗ್ರಾಮ ಪಡುವಕೋಣನಾಡು ಯಿಂತಿವೆ ರುಭಯಾನುಮತದಿಂ ಕೊಡಗನೂರ ಆರಾಧ್ಯರ  
 ಬರ-

- 47 ಹ ಕಲುಕುಟಿ . . . ನಪನ ಕಲಸ ಅ ಹಡುನ ಉರು ಜಗತ್ತಿನ ಒಪ ಶ್ರೀವಿಷ್ಣು ಮೂರ್ತಿ<sup>1</sup> ಕೋ-  
ಟಿಯಕೇರಿಯ
- 48 ಹಲರು ಸೆಟಿಕಾಟರ ಒಪ್ಪ ಶ್ರೀಮಾಕೃಷ್ಣಾಂಡೇಶ್ವರದೇವರು ಸಾಕ್ಷಿಗಳ ಒಪ್ಪ ನಾಲ್ಕುಗ್ರಾಮದ ಒಪ್ಪ [ಕಾ-  
ನ್ತೇಶ್ವ]<sup>1</sup> . . .
- 49 ಬಾಚೆನಾಡಒಪ್ಪ ಸಾತೆನಗೋಳಿಯ ಬ್ರಹ್ಮರು || ಸಾಮಾ(ಂ)ನ್ಯೂಯಂ ಧ(ಂ)ಮ್ಯೂಸೇತು(ಂ) ನುಪಾ-  
ಣಾಂ ಕಾಲೇ ಕಾಲೇ ಪಾ-
- 50 ಲನೀಯೋ ಭವದ್ಭಿಃ ಸರ್ವಾನೇತಾ(ಂ) ಭಾವಿನ[ಃ\*] ಪಾರ್ಥಿ ವೇಂದ್ರೋ ಭೂಯೋ ಭೂಯೋ ಯಾಚ-  
ತೇ ರಾಮಚಂದ್ರಃ | ಸ್ವ-
- 51 ದತ್ತಾಂ ಪರದತ್ತಾಂ ನಾ ಯೋ ಹರೇಕಿ ವಸುಂಧರಾ | ಪ್ಷಿಪ್ತಿಂ ವರುಷಸಹಸ್ರಾಣಿ ವಿಪ್ರಾಪ್ತಿಯಾಂ ಜಲಯತೇ  
ಕ್ರಮಿ. [ಃ\*]||
- 52 ಯೇಕೇವ ಭಗಿನೀ ಲೋಕೇ ಸರ್ವೇಷಾಃಮಪಿ ಭೂಭುಜಾ[ಂ\*] ನ ಭೋಗ್ಯಾ ನ ಕರಗ್ರಾಹ್ಯಾ ವಿಪ್ರದತ್ತಾ  
ವಸುಂಧರಾ [||\*] ಮಂಗಳ ಮಹಾ-
- 53 ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ [ಯಿಂ ಧ]ವ್ಯೂವ ನಾರು ಕಿಡಿಸಿದವರು ತೆನು ಮಾತಾಪಿತ್ರಗಳನು ನಾಯಕನರಕದಲ್ಲಿ  
ಯಿಕ್ಕಿದವ-
- 54 ರು ಸಾವಿರಬ್ರಾಹ್ಮಣರ ಕೊಂದವರು ಯಿ ಧಂಮವ ಪಾಲಿಸಿದವರು ಸಾವಿರಲಿಂಗವ ಪ್ರತಿಷ್ಠೆಯ ಮಾಡಿದ  
ವರು
- 55 ಸಾವಿರ ಕಂಠ್ಯಾದಾನವ ಮಾಡಿದವರು ಸಾವಿರ ಗೋಡಾನವ ಮಾಡಿದವರು ಅಶ್ವಮೇಧಯಾಗವ ಮಾಡಿದ-  
ವರು | ಯಿ ಧ-
- 56 ಮೃಶಾಸನಕೆ ಪಡುವಕೋಣನಾಡುಸೆಟಿಕಾಟರ ಒಪ ಸಾತೆಯನಗೋಳಿಯ ಬ್ರ(ಂ)ಹ್ಮರು ಆ ನಾಡ ಸೇನ-  
ಬೋವ ಜ-
- 57 ನಾರ್ಜನನ ಒಪ ಶ್ರೀವಿಷ್ಣು ಮೂರ್ತಿ ಮಂಗಳ ಮಹಾಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ [||\*]

## No. 386.

(A.R. No. 181 of 1901).

ON ANOTHER SLAB SET UP IN THE SAME PLACE.

- 1 ಶ್ರೀ ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ[ಃ |\*] ಶ್ರೀಸರಸ್ವತೈ ನಮಃ[ಃ|\*] ಶ್ರೀಗುರುಭೈಃ  
2 [ನಮಃ] ನಿರ್ವಿಘ್ನಮಸ್ತು [||\*] ನಮಸ್ತುಂಗತಿರಸ್ತುಂಜಿಚಂದ್ರಚಾಮರಚತರವೇ [||\*]  
3 ತ್ರಯಿಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಸಂಭವೇ [||\*] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ[||\*]  
4 ವಿಜಯಾದುಭುದಯ ಶಾಲಿವಾಹನ ಶಕವರುಷ ೧೪[೯]೦ ತ್ತು ಸಂ-  
5 ದ ವರ್ತಮಾನ ಸುಕಲ ಸಂವತ್ಸರದ ಕಾರ್ತಿಕ ಶುಭ ೧೨ ಸೋಮವಾರ ಶ್ರೀ-  
6 ಮ[ತ್ರಿ]ಮಹಾರಾಜ ರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಪ್ರತಾ[ಪ]  
7 ಶ್ರೀಸದಾಶಿವರಾಯಮಹಾರಾಯರು ವಿಜಯನಗರದ ಸಿಂಹಾಸನದಿ-  
8 ಂ ಪ್ರತಿಪಾಲಿಸುವ ಕಾಲದಿಂ ದನರ ನಿರುಪದಿಂದ ದಳವಾಯಿ[ಲಿಂ]-  
9 ಗರ್ವರಾ[ಜ]ವೋಡಿಯರು ಬಾರಕೂರರಾಜ್ಯವ ನಾಳುವ ಕಾಲದಲ್ಲಿ ಕೋ-  
10 ಟಿಯಕೇರಿಯ ಸಂಚಲಿಂಗದೇವರ ಮುಂಭಾಗದ ಕರೆಯ ಮೂಡಕ[ಡೆ]-  
11 ಯಲ್ಲಿ . . . . . ಯ ಅ[ಕಿಲ]ಸೆಟಿಯ ವೊಂಮಗಳ ಮಗ  
12 ಅನಾಡ ತಿರುಮಸೆಟಿ [ಮೆಕೆ ಮೆಕೆ] ಧ(ಂ)ಮವ ಮಾಡಿದ . . . . .  
13 ಕ . . . ಅಕ್ಕಿ ಮೂ ಓಂ ಸೆನಿವಾರದ ಯೆಂಣೆ ಅಕ್ಕಿ ಮು ೧೩ .  
14 . . . . . ಬೆಲ್ಲಕ್ಕೆ ಅಕ್ಕಿ ಮು ೪ ಉಭಯಂ ಮು .  
15 . ಈ ಬಾಳೆ ನಿವರ ಬ್ರಂಹ್ಮರಗ್ರಾಮದ ಪಡುವಭಾಗಿಯ . . . . .  
16 . ಯಿ ಬಾಳೆ [ಚ]ತುಸೀಮೆ ಮೂಡಲು ತೋಟದ ಬೆಟ್ಟಿಂ ಪಡುವಲು  
17 ತೆಂಕ[ಲು] ಮಯ್ಯಕ್ಕಳ ಗಡಿಂದ ಬಡಗಲು ಪಡುವಲು ಹೊಳೆಯಿಂದ

This word is engraved in Malayālam characters.

- 18 [ಮೂ]ಡಲು ಬಡಗಲು ಮತದ ಹೆದಾರಿಯಿಂ ತೆಂಕಲು ಯಿಂತೀ ನಾಲ್ಕುಗ-  
 19 ಡಿಯಿಂದ ಬಡಗ ತೆಂಕಲು ಬಿತ್ತುವ ಗದೆ ಹ ೨[೬] ಕೆ ಕೋಟಿಯಕ್ಕೇರಿಯ  
 20 . . . ಗ ಗದೆ ವರಹ ಗ ೧೨ ಕಳದು ಮತಕೆ ಸುದ ಅಕಿ ಮು ೫೪ ಮ-  
 21 . . . ರಹಾದಿಯವೊಳಗೆ ಪಂಚಾವ್ಯತದ ಬಾಳನ ಕೊಳಕೆ ಗದೆ ಮು  
 22 ೬ . ಗ ಅಕ್ಕಿ ಮು . . . ಅಂತು ತೆರು ದೇವಸ್ವ ಕಳದು ಅಕಿ ಮುಡಿ . . .  
 23 ಧೈರಪರಿತ್ನದವಾಗಿ ಕೊಂಕು ಮೂಲಪರಿತ್ನದವಾಗಿ ಸ[ಹಿರಣ್ಯೋದ]-  
 24 ಕಧಾರಾಪುರ್ವಕನಾಗಿ ಧಾರೆಯ ನೆರದ ಬಾಳು [||\*] ಯೊ ಧ(೦)ಮ್ವನು  
 25 ಆಚಂದ್ರಾರ್ಕವಾಗಿ ನಡೆಸಬಹರು [||\*] ಯೊ ಧ(೦)ಮ್ವಕೆ ಆರೊಬ್ಬರು  
 26 ಅಳುಪಿದರೆ ಕಾಸಿಕ್ಲೇತ್ರದಲಿ ಕವಿಲೆಯ ಕೊಂದ ಪಾಪಕೆ ಹೋಹರು  
 27 ಮಂಗಳ ಮಹಾಶ್ರೀ ಶ್ರೀ

## No. 387.

(A.R. No. 181-A of 1901).

ON A SLAB LYING IN A GARDEN TO THE LEFT OF THE ROAD LEADING TO CHAULIKERI.

## First Face.

- 1 ಶ್ರೀಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ[||\*] || ನಮಸ್ತುಂಗಶಿವಚಂಭಿಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ [||\*] ತ್ರೈ-  
 2 ಲೋಕ್ಯನಗರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಕಂಭವೇ || ಸ್ವಸ್ತಿಶ್ರೀ [||\*] ಜಯಾಭ್ಯುದಯ  
 3 ಶಕವರುಷ ೧೨೯೪ ನೆಯ ವರ್ತಮಾನ ಸರಿದಧಾವಿ ಸಂವತ್ಸರದ ವೈ[ಶಾಖ]  
 4 ಶು ೧೦ ಸೋ ಶ್ರೀಮನ್ಮಹಾಮಂಡಲೇಶ್ವರಂ ಅರಿರಾಯಃ ಭಾಡ ಬಾಷೆಗೆತಪ್ಪುವರಾ-  
 5 ಯರಗಂಡ್ಲಂ ಶ್ರೀವೀರಬುಕ್ಕಂಣ್ಣು ಒಡೆಯರ ವಿಜಯರಾಜ್ಯಾಭ್ಯುದಯದಲು  
 6 ಆ ಬುಕ್ಕಂಣ್ಣು ಒಡೆಯರ ನಿರೂಪದಿಂ ಶ್ರೀಮನ್ಮಹಾಪ್ರಧಾನಂ ಗೋಸರಬಡೆಯರು ಆ  
 7 ಬಾರಕೂರರಾಜ್ಯವ ನಾಳುವ ಕಾಲದಲ್ಲು ಇಶಾನ್ಯಭಟ್ಟರ ಮಕ್ಕಳು ಅಯ್ಯಪ್ಪನವರು ತ-  
 8 ಮು ತಾಇ ಮೂಜಿಯರ ಕಯ್ಯಲು ಚೋಳಯಕ್ಕೇರಿಯ ಕೆಲ್ಲಂಗ[ರೈ]ಯ ತಮು ತೋಟದ ಮತ-  
 9 ದ ಛತ್ರದಲ್ಲಿ ಽಂಬ ಬ್ರಹ್ಮರು ೧೦ ಅಡುವೆ ನೊಬ್ಬ ಅನ್ನು ೧೨ ಕಂ ಮೂಡಿದ ಧರ್ಮದ ಬಾಳನ ವಿವರ  
 10 ಹೇಳಲ ಹೆಸರಿನೊಳಗೆ ತ[೦] ಮಿಯು ಸೇನಬೋವನ ಮಗ [ಕೋ]ಟಿಮಸ್ತನ ಕಯ್ಯಲು ಕೊಂ-  
 11 ಡ ಬಾಳು ಬಿತ್ತುವ ಬೆದೆಗಣಲು ನಾಗಂಡುಗದ ಮೂಡೆ ೧೪ ಚಾವಕನ ಮಗಳೆ ಮೂವಿಯಕ್ಕ-  
 12 ನ ಕಯ್ಯಲು ಕೊಂಡ ಬಾಳು ನಾಗಂಡುಗದ ಮೂಡೆ ೪ ಸಿರಿಪಾಣನ ಕಯ್ಯಲು ಕೊಂಡ ಬಾಳು  
 13 ಬಿತ್ತುವ ಬೆದೆಗಣಲು ನಾಗಂಡುಗದ ಮೂಡೆ ೫ ಅನ್ನು ಬಗೆ ೨ ಕೆ ಬಿತ್ತುವ ಮೂಡೆ ೨೨ ಇ ಬಾಳನ  
 14 ಚತುಸ್ಸೀಮೆಯ ವಿವರ ಮೂಡಲು ಸೋವಪ್ಪನ ಬಾಳಂದಂ ಪಡುವಲು ತೆಂಕಲು ಕಳ್ಳನ ಗೋ-  
 15 ಳಯ ಕಳುಗಂದಂ ಬಡಗಲು ಪಡುವಲು ನಾಗಣನ ಗಡಿಯಿಂದಂ ಮೂಡಲು ಬಡ-  
 16 ಗಲು ಹೊಳೆಯಿಂದಂ ತೆಂಕಲು ಇ ಚತುಸ್ಸೀಮೆಯೊಳಗುಳ ಬಾಳಂದ ಬಹ ಗಣಿ ನಾಗಂಕು-  
 17 ಗದ ಅಕ್ಕಿ ಮೂಡೆ ೨೪ ಪಾಂಡೇಶ್ವರದಲು ಕೊಟ್ಟನ ಹೆಬಾರುವನ ಕಯ್ಯಲು ಕೊಂಡ ಬಾಳು ಬಯಲು  
 (ನಾ)  
 18 ನಾಗಂಡುಗದ ಮೂಡೆ ೫|| ಆ ಮಕ್ಕು ನಾಗಂಡುಗದ ಮೂಡೆ ೧ ಅಡಿಗಳ ಮಕ್ಕಳು ದಾವೋದರ ವಿ-  
 19 ಷ್ಣ ವ ಕಯ್ಯಲು ಕೊಂಡ ಬಾಳು ನಾಗಂಡುಗದಲು ಮೂಡೆ ೫ ಅನ್ನು ಮೂಡೆ ೧೧|| ಗೆ ಚತುಸ್ಸೀಮೆಯ  
 20 ವಿವರ ನರಸಿಗಸೆಟ್ಟಿಯ ಕೊಟ್ಟಿಸೆಟ್ಟಿಯ ಬಾಳಂದಂ ಪಡುವಲು ತೆಂಕ ಹೊಳೆಯಿಂದಂ  
 21 ಬಡಗಲು ಪಡುವ ಹೇರಳ ಬಾಳಂದಂ ಮೂಡಲು ಬಡಗ ಅಲ್ಲಾಳಸೆಟ್ಟಿಯ [ಹೋಮ]ಂಗಣಿಇ-  
 22 ದಂ ತೆಂಕಲು ಅಲ್ಲಿವುಳ್ಳ ಬೆಟ್ಟು ಮಕ್ಕಿವೊಳಗಾಗಿ ಫೊತದ ಹಾನೆಯಲು ನೋವೆಯಕ್ಕಿ ನಾಗ-  
 23 ಂಡುಗದಲು ಅಕ್ಕಿ ಮೂಡೆ ೪೫ ಅ ಕಟ್ಟಿನ ಮೀಲಣ ಮತ ಗಣಿ ಕಾಟೆಗೆ ೨೦|| ಬಾಳ ಕುಳುಗದ ತೆ-  
 24 ಳು ಯಿ ಖಂಡುಗದ ಮೂಡೆ ೧೪ ಅಯಿ[ರ]ಡಿವೊಳಗೆ ಅಲಸೆ ಹೆಬ್ಬಾರುವನ ಕಯ್ಯಲು ಕೊಂಡ  
 25 ಬಾಳು ಬಯಲು ತಾಳು ೨ ಕ್ಕಂ [ನಾ] ಗಂಡುಗದ ಮೂಡೆ ೬ ಕಂ ಚತುಸ್ಸೀಮೆ [ಹೋ]ಳಯಿಂದಂ  
 26 ಪಡುವಲು ಹೇರಳಬಾಳಂದಂ ಬಡಗಲು ಅಮನಾಸೆಯ ಬಾಳಂದಂ ಮೂಡಲು ಹರವ-  
 27 ರಿಯ ಬಾಳಂದಂ ತೆಂಕಲು ಇ ಚತುಸ್ಸೀಮೆಯೊಳಗುಳ ಬಾಳ ಗಣಿ ನಾಗಂಡುಗದ-  
 28 ಳು ಅಕ್ಕಿ ಮೂಡೆ ೧೨ ಕಂ ಇ ಬಾಳನ ಕುಳುಗ ಇ ಖಂಡುಗ[ದಿಂ] ಕಂಟಿಯ ಬೆಟ್ಟಿನಲು ಕೇಶವ ಆ-  
 29 ಹಿತಾಳ್ಗಳ ಕಯ್ಯಲು ಮತದ ಮೂಡಲು ಕೊಂಡ ಬಾಳು ಬ್ರಹ್ಮಸ್ವ ನಾಗಂಡುಗದಲು ಮೂಡೆ  
 30 ೧|| ಆ ಮೂಡೆ ಬಡಗಣ ಗದೆ ೨ ಕಂ ದೇವ[ಸ್ವ] ನಾಗಂಡುಗದ ಮೂಡೆ ೧|| ವುಭಯಂ ಮೂಡೆ

- 31 ೩ ಕಂ ಬಹ [ಗ್ಲೆ]ಣಿ ವ್ರೂತದಿ ಹಾನೆಯಲು ವ್ರೂರನೆಯ ಅಕ್ಕಿ ನೂಗಂಡುಗದಿ ಮೂಡೆ ೩ ಬ್ರಹ್ಮ್ಯ-
- 32 ಸ್ವ ಕುಳತಗ್ರದ ತೆಪು ಯಿ ಖಂಡುಗದಿ ಮೂಡೆ ೧ ದ್ವೇವಸ್ವ ಅಣಿಲವಾಡಿಯ ದುರ್ಗಾರ್ದೇವಿಗ ತೆಂ-
- 33 [ಕ] ಗವ್ತಿಯ ಮೇಲೆ ನೂಡ ಹಾನೆ ೩ ಬಡಗಣ ಗದೆಯ ಮೇಲೆ ಎಂಣೆ ಕಾಟಿ ಗ ೧೧೦ ಆ ಚತುಸ್ಪೀ-
- 34 ಮೆ ವ್ರೂರಾಳಕ್ರಿಸ್ಣ ನ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವಲು ತೆಂಕ ನೋಣಿಯಿಂದಂ ಬಡಗಲು ಹೆದಾರಿಇ-
- 35 ಂದಂ ಮೂಡಲು . . . . . ಧವಳದೇವನ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕಲು ೩ ಬೆಟನೊಳಗೆ ಮೆಕ್ಕಿ ಮರ ಸೆಹ
- 36 ದೆಡಿಬೆಟನೊಳಗೆ ಕೇಶವ ನೂವ್ರದನ ಕಯ್ಯಲಿ ಕೊಂಡ ಬಾಳು ಕಾರಂತರ ಗಡಿಂದಂ ಪಡುವ
- 37 ಕಾರಂತರ ಗಡಿಂದಂ ಬಡಗ ನೂರಣ ಅಂತಿಗ್ನಿಯ ಗಡಿಂದಂ ಮೂಡ ದ್ವೇವಸ್ವದಿಂದಂ ೩[ಡು\*]-
- 38 ವ ಇ ಚತುಸ್ಪೀಮೆ ವ್ರೂಳಗುಳ ಮೂಡೆ ||೧ . . . . . ನೂಗಂಡುಗದಿ ಮೂಡೆ ೧ ಹಾ ೩ | ಇ [ಬಾ]-
- 39 ಳನ . . . . . ಗಂಡುಗ ಮೂ ೪ | ಶಿವ ಬಾಹಿರಿಯ ಧವ್ಯವ ಬಾ-
- 40 ಹಿರಿಯ ಕಂ . . . . . ವನ ಗಡಿಂದಂ ಪಡುವ ಕಟ್ಟಿಕುಡಿ ಗ್ರ[ಮಾ]ಯ
- 41 [ಬಾಳ] ಗಡಿಂದಂ ಬಡಗ . . . . . ಗಡಿಂದ ಮೂಡ ಕಾರಂತರು ನೂ[ವ್ರದರ] ಗಡಿಂದಂ
- 42 ತೆಂಕ ಇ ಚತುಸ್ಪೀಮೆ[ಯೊ]ಳಗುಳ ಬಾಳು ಮನೆ ಮನೆಬಾಗಿಲಗವೆ ೨ ಕೈ ಬ್ರಹ್ಮ್ಯಸ್ವದ [ಹೂ]-
- 43 ಲದಿಂದಂ ಮೂಡಣ ಕಾಟ್ಯನ ಬಯಲು ನೂಗಂಡುಗದಿ ಬಿತ್ತುವ ಮೂಡೆ ೨ || . . . . .
- 44 . . . . . ರತಾರ ೧೨ ಕಟ್ಟಿಂದಂ ಮೂಡಣ ತೆಪು ೩ ಕೈ ನೂ-
- 45 ಗಂಡುಗದಿ ಬಿತ್ತುವ ಮೂ ೫ ಕೈ [ದ್ವೇ]ವಸ್ವ ಅಣಿಲವಾಡಿಯ ದುರ್ಗಾರ್ಭಗವಂತ .

Second Face.

- 46 ತೆಪು ಕಟಿ . . . . . ಹಾ ಬಿತ್ತುವ ಹಾ [೩] ಬಾಳಂದ ಬಹ ಗ್ಲೆಣಿ ಅಕ್ಕಿ ಹ ೨೨ ಸೋ[ವ]ಂಣ
- ಅಯ್ಯ
- 47 ನಟ್ಟ ಕಟ್ಟಿನಲು ವ್ರೂತದಿ ಬಾಳು ಬಾಳ [ಕು] ದುರೊಳಗೆ [ಕಾಳಣಿ]ಯ ಬಯಲು ತಾಪು . ಕೈಬಿ-
- 48 ಣ್ಣನ ನೂಗಂಡುಗದಿ ಮೂಡೆ [೩] ಕೆ ಚತುಸ್ಪೀಮೆ ವಿವರ ತೆಂಕ ತಾ[ಪು] ತೆಂಕಲು . . . . . ಹೂಳ
- 49 ಂನ ಗಂ . . . . . ಪಡುವ ತೆ ಕ [ಶ್ರೀಕಂದ]ನ ಗಡಿಂದಂ ಬಡಗ ಪ . . . . .
- 50 ಗಡಿಂದಂ ವೂಡಲೂ ತೆಂಕಲು ಬಹ ತಾಪು ಮೂಡ ತೆಂಕ ನರಶಿವದೇವರ ಗಡಿಂದ ಪಡು-
- 51 ವ[ಲ ಬಡಗ]ಲು ಪಡುವ ಇಶ್ವರ ಬಾಹಿರಿಯ ಗಡಿಂದ ಮೂಡಲು ಬಡಗ ವಿಷ್ಣು . . . . .
- 52 . . . . . ಗಡಿಂದ ತೆಂಕ ಇ ಬಾಳಂಗ ತೆಪುವ ಕುಳತಗ್ರ ಮೂಡೆ ಗ್ಲೆಣಿ ಬಾಳಂದ ಬಿತ್ತ[ವ]
- 53 [ಗ್ಲೆ]ಣಿಗೆ ಆರುವಾರದ ಅಕ್ಕಿ ಮೂಡೆ ೧೩ ಮಂ[ಜ]ವ ಕಯ್ಯ ಕೊಂಡ ಬಾಳು ಮೂಡಲು [ಯೊ]-
- ಸರ .
- 54 ಸೆಟಿ[ಯ] ಗಡಿಯಿಂದ ಪಡುವ ತೆಂಕಲು ಕೋನಲು ಬಾಳ ಗಡಿಯಿಂದ ಬಡಗ ಪಡುವ ಸೋವಣ-
- 55 ಂನ ಸೆಟಿಯ ಗಡಂ ವೂಡ[ಲು] ಬಡಗಲು . . . . . ಶಯಪನ ಗಡಿಂ ತೆಂಕಲು . . . . .
- 56 ೧ ನೂಗಂಡುಗದಿ ಬಿತ್ತುವ ಮೂಡೆ ೨ ಯಿ ಬಾಳ . . . . . [ಸ್ಥಲವೆನ್ನು] ದ್ವೇವಸ್ವದ . . . . .
- . . . . .
- 57 ನೂಗಂಡುಗದಿ ಅಕ್ಕಿ ಮೂಡೆ ೩ ಮಹ[ದ್ವೇ]ವ ಅಧಿ[ವಾಸ] . . . . .
- 58 to 65 entirely damaged
- 66 . . . . . ಅಂತು ಅಯ್ಯಮದವರ ಮರದಿಲ್ಲಿ ವ್ರಂಬ ಬಾಹ್ಯಣ ಜಿ ೧೨ ಅಡುವ
- 67 . . . . . ಹಾನಿಗೆ ಓತಬಹ ಹಾನಿಯಲು ಜನ ೧ ಕೆ
- 68 . . . . . ವಗುಷ ೧ಕೆ ನೂಗಂಡುಗ ಅಕ್ಕಿ ಮೂಡೆ ೯೧ ಯಲ್ಲು ಬೀಯ
- [ದಿ]ನ ೧ಕೆ
- 69 ಹೆಸೆಣು ತರ ೨ . . . . . ತಾತ್ಸ ಸೆ . . . . . ದೆ ತಾರ ೨ ಹುಳಿ ಮೆಣಸು ಬಾಳೆಲೆ ತಾರ ೨
- ತುಪ್ಪ ತಾರ [೩]
- 70 ಮಜಿಗೆ [ತಾ]ರ ೧ . . . . . ತಾರ ೧ ಅಂತು ದಿಸ ೧ ಕೆ ತಾರ ೧೩ ಲೆಕ್ಕದಿಲಿ ವರುಷ ೧ ಕಂ ಗ
- ೫೫ ಹೊಂನಿಗೆ
- 71 . . . . . ಗ್ಲೆಣಿಯ ಬಗೆ ಂದ ಗ ೧ ಉಭಯಂ ಗ ೫೫ ಅಯರಡಿಯ ಬಾಳ ತೆಪೆಗೆಯ .
- 72 . . . . . ಗ ೫ || ಹದಾ . . . . . ಯ ಬಾಳ ಕುಂದೆಪು ಗ ೧ [ಮಕೆಯ ಹೊಪಮಾಕೆಗ] ಗ ೪ ಕೊ-
- ದುಹೂರ-

- 73 . . . . . ೨॥ ಯಿ ಧ(ಂ)ರ್ಮ ಆಚಂದ್ರಾಕ್ಷ್ಯಸ್ಯಾಽಯಿಆಗಿ ನಡೆಉದು ಯಿ ಧರ್ಮದೇ ಆ[ರೈ]ಕೆ [ಚೌ]ಳ-  
ಕೇರಿಯಲ್ಲಿ
- 74 [ಮೂ]ವರು ಸೆಟ್ಟಿಕಾಳರು ಸಮಸ್ತಹಲರು ಪ್ರತಿಪಾಲಿಸುವರು ಗೋಪವಸ ಒಡೆಯರ ಒಪ್ಪು || ದಾನಪಾಲ-
- 75 [ನ]ಯೋರ್ಮಧ್ಯೇ ದಾನಾತ್ರೇ)ಯೋನುಪಾಲನಂ[\*] ದಾನಾಸ್ವರ್ಗಮನಾಪೋತಿ ಪಾಲನಾಡಚ್ಚ ತಂ  
ಪದಂ [\*]
- 76 ಸ್ವದತ್ತಂ ನಾ ಪದತ್ತಂ ನಾ ಯೋ ಹರೇತ ವಸಂಧರಾಂ [\*] ಪ್ಷಪ್ಪಿಸ್ವರೂಪಸಹಸ್ರಾಣಿ ವಿಷ್ಣಾಯಾಂ  
ಜಾ-
- 77 . . . . . ಬರದವ [ಪಾಯಿ] ತಿಪ್ಪು[ಯ್ಯಂ]

**No. 388.**

(A.R. No. 181-B of 1901).

ON A HERO-STONE SET UP IN THE DURGA TEMPLE AT HOSAHALU NEAR BARAKUR,  
SAME TALUK AND DISTRICT.

- 1 ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [\*] ಬಾರಕನೂರಲು [ತು]ಯ್ಯನ
- 2 [ಕ]ನ್ಯೂನ ಕಳಗಲ್ [ದು]ಟ್ಟು[ಕಾಳಂ]
- 3 ನೂಂಕೆ ಸತ್ತಂ ಆರಿಯ [ಚು].-
- 4 [ಆಯ್ಬು]ವುಣ್ಣನ[ವ]ರ ಮಯ್ಯುನಂಗ
- 5 ಆರಿಯ ಚಾಪುಣ್ಣಮಯ್ಯುನಂಗಳು [ಮ]-
- 6 ಲ್ಲನ ದುಟ್ಟುಕಾಳ ಕಳ್ಳಟ್ಟುವ ಗೆ[ಯ್ದು][\*]

**No. 389.**

(A.R. No. 181-C of 1901).

ON A SLAB SET UP IN A LANE AT HOSAKERI IN BARAKUR, SAME TALUK AND DISTRICT.

- 1 ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [\*] ಗಣಾಧಿಪತಯೇ ನಮಃ [\*] ಸ್ವಿಸ್ತಿ ಘ್ನ ವಂಸ್ತು [\*] ಶಂಭಮಸ್ತು [\*] ನಮಸ್ತುಂ  
ಕಶಿರ [ಶ್ಚುಂ]ಬಿ ಚಾದಚಾವರ-
- 2 ಚಾರವೇ [\*] ಶ್ರಯಿ ಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ [\*] ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ ಜಯಾಭ್ಯೈ-  
ದಯ ಶಾಲಿನಾಹನ ಶಕವರುಷ
- 3 ೧೪೯೦ [ಶು]ಕ್ಲಸಂವತ್ಸರ ಸಂದ ಯೆರಡನೆಯ ಪ್ರ[ಮೋದ]ಸಂವತ್ಸರದ ಬೇಸಗೆಯ ತಿಂಗಳು ಕಿ)ಷ್ಣ  
ಬುಧವಾರ[ದ]ಲು ಶ್ರೀ)ಮಂನು -
- 4 ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಸರಮೇಶ್ವರ ಶ್ರೀ)ವೀರಪ್ರತಾಪ ಸವಾಶಿವರಾಯನುಹಾರಾಯರು ವಿಜಯನಗರಿ-  
ಯ ರಾಜ್ಯಾ-
- 5 ಭೈದ[ಯ]ದಲು ಶ್ರೀ)ಮಂ[ನಮಹಾ]ಪ್ರಧಾನ . . . . . ರಾಜ ಅರಸುಗಳ ನಿರೂಪದಿಂದ ಸಂ-  
ಕಣನಾಯ[ಕ್ಯ]ಗೂ ಬಾಕೂರು ರಾ
- 6 ಜ್ಯವ ನಾಳುವ ಕಾಲದಲ್ಲೂ ಮಣಿಗಾಳಕೇರಿಯ ವೊಳಗಣ ಸೋಮನಾಥದೇವರ ಸಂನಿಧಿ . . . .  
. . . . ಹೊಸಕೇರಿಯ ವೊಳಗಣ
- 7 ಮೂಡದಶೆದಲೂ . . . . . ಸೆಟ್ಟಿಯರ ಮಗ . . . . ನ ಬಳಿಯ ತಿಂಮಿಸೆ-  
ಟ್ಟಿಯಗು ಶ್ರೀ)ಮಂನಾಥದೇವರ ಸಂನಿ-
- 8 ಧಿಯಲು ಸೋಮನಾರ ಆಮಾವಾಸೆ ಪುಣ್ಯಕಾಲದಲ್ಲೂ [ಮಾಡಿಡ ಧರ್ಮ] ಪ್ರತಿ ದಿವಸದಲು ಬಾಹ್ಯ  
ಣಭೋಜನ ಜಿ ೬ ಕೈ ದಾನಧಾರಾ-
- 9 ಪೂರ್ವಕವಾಗ ಕಟ್ಟಿಸಿದ ಮಠದ ಚತುಸ್ಸೀಮೆ ವಿವರ ಮೂಡಲು: ಸೋಮನಾಥದೇವರ ಗಡಿಯಿಂದ  
[ಮೂಡಲು] [ತೆಂ]ಕಲು [ಅ] ನಾತ ತಿರು-
- 10 [ಮ]ಸ್ವಯ ಮಠದ ಮಗಲಗಡಿಯಿಂದ ಬಡಗಲು ಪಡುವಲು ನಡವೆ ರಾಜಬೀದಿಯಿಂದ ಮೂಡಲು ಬಡ-  
ಗಲು ಕಪ್ಪೆಯ ನಾರಣ-
- 11 ಸೆಟ್ಟಿಯ ಮಠದ ಮಗಲಗಡಿಯಿಂದ ತೆಂಕಲು ಯೊ ಚತುಸ್ಸೀಮೆ ವೊಳಗಣ ಮಠಕ್ಕೆ ಕೊಟ್ಟ ಬಾಳ  
ವಿವರ ಪಡ[ಹಾ]ದಿಯ ಬಾ-
- 12 [ಳ] ಗೊಣ ಕೊಳಕೆ ಬಯಲಲ್ಲಿ ತಾಲು ಬದ್ಧ ಬ್ರಹ್ಮಾದಾಯ ಮೂಲದ [ಬಾ]ಳ ಹಲಗದ್ದೆ ಬಾನ-  
ಗದ್ದೆಯ ಚತುಸ್ಸೀಮೆಯ ವಿವರ ಮೂಡಲು

- 13 ವೈದ್ಯ ಕಳಗ . . . ಟ್ಟಮಂತನ ಗಡಿಯಿಂದ ಪಡುವಲು ತೆಂಕಲು ಕ[ಟ್ಟ]ಮರೆಯನ ಗಡಿಯಿಂದ  
ಬಡಗಲು ಪಡು[ವ\*]ಲು
- 14 . ರಿಯಕ್ಕಳ ಮೆಕ್ಕೆ ಗಡಿಯಿಂದ ಮೂಡಲು ಬಡಗಲು ಅಡಪತೆಕ್ಕಳ ಶಿವ ಅ[ರೆ]ಯನ ಗುಳಿಗದೆ ಗಡಿ-  
ಯಿಂದ ತೆಂಕಲು ಯಿ-
- 15 ಯಿಂತ್ರಿ ಗಡಿಯೊಳಗೆ ಬಿತ್ತುವ ಬೆದಗಣಗಿಲು ನಾಗಂಡುಗದಲು ಗದ್ದೆ ಮೂ || ಮತ್ತಂ ಕಟ್ಟಿನ ಗದ್ದೆಯ  
ಚತುಸ್ಸೀಮೆಯ ವಿವರ
- 16 ಮೂಡಲು ಹರಿವ ಸಾಲಿಂದ ಪಡುವಲು ತೆಂಕಲು ಅಡಪಕ್ಕನ ಗಡಿಯಿಂದ ಬಡಗಲು ಪಡುವಲು ಕಲ್ಲ-  
ಗದ್ದೆ ಗುಳಿ ಗದ್ದೆ-
- 17 ಯಿಂ ಮೂಡಲು ಬಡಗಲು ನೀರು ಹರಿವ ಸಾಲಿಂದ ತೆಂಕಲು ಯಿಂತ್ರಿ ಚತುಸ್ಸೀಮೆಯಿಂದೊಳಗೆ ಬಿತ್ತುವ  
ಗದೆ ಮು ವಿ ಮತ್ತಂ ಗು-
- 18 ಳಗದ್ದೆಯ ವಿವರ ಮೂಡಲು ಸಾಲಿಂದ ಪಡುವಲು ತೆಂಕಲು ಕಿಟ್ಟಮರೆಯನ ಗಡಿಯಿಂದ ಬಡಗಲು ಪಡು-  
ವಲು ಅರೆಯಕ್ಕಳ
- 19 ಗಡಿಯಿಂದ ಮೂಡಲು ಬಡಗಲು ಆರೆಯಕ್ಕಳ ಗಡಿಯ ತೆಂಕಲು ಯಿಂತ್ರಿ ಗಡಿಯಿಂದೊಳಗೆ ಗದ್ದೆ ಮೂ  
ಂ ಬಳಗದ್ದೆಯ ವಿವರ
- 20 ಹರಿವ ಸಾಲಿಂದ ಪಡುವಲು ಅದರ ತಕ್ಕಳಗಡಿಯ ಬಡ[ಗ\*]ಲು ಮಣಿಗಾರಕ್ಕೇರಿಯ ಹಲರ ಗಡಿಯಿಂ  
ಮೂಡಲು ನಾರು ಬಾಲೆಸೆ-
- 21 ಟ್ಟಿಯ ಗಡಿಯಿಂ ತೆಂಕಲು ಯಿಂತ್ರಿ ಗಡಿಯೊಳಗೆ ಗದ್ದೆ ಮುಂ ಮೊರಬಿನಗದ್ದೆ ವಿವರ ಮಣಿಗಾರಕ್ಕೇರಿಯ  
ಹಲರ ಗದ್ದೆಯಿಂ ೨-
- 22 ಡುವಲು [ನಾ]ರು ಬಾಲೆಸಟ್ಟಿಯ ಗಡಿಯಿಂ ಬಡಗಲು ಕತ್ತರ ಗಡಿಯಿಂ ಮೂಡಲು ಕೊಟಕ್ಕೇರಿಹಲರ  
ಗಡಿಯಿಂ ತ[ಂ]ಕಲು ಯಿಂತ್ರಿ
- 23 ಗಡಿಯೊಳಗೆ ಗದ್ದೆ ಮು || [ಸಂ]ಕರೆಯನ ವಾಲಮಿಕೆಮಲ್ಲಗದ್ದೆಯ ವಿವರ ಮೊರಬಿನಗದ್ದೆಯಿಂ  
ಪಡುವಲು ಆತ್ಮಪುರೆಯ-
- 24 ನ ಗಡಿಯಿಂ ಮೂಡಲು ಯಿಂತ್ರಿ ಗಡಿಯೊಳಗೆ ಗದ್ದೆ ಮೂ | ಯಿದರ ಕೂಡಣ ಮ[ನೆ]ಅಡಿ ಬಾವಿ . . .  
. ಹೇ[ಣಿ]ಂಗದ್ದೆ ಮುಂ ||
- 25 [ಗೆ] ಗೇಣಿ ಅ ಮು ೪೪|| ಗೆ ಹಿರಿಯದೇವರ ದೇವಸ್ವಯ ಅ ಮುಂ ತಂಮಿಣಂಸೆಟ್ಟಿ ಬಸ್ಸಿಗೆ ಅ ಮುಂ ||  
ವುಭೆಯಂ ಆ ಮುಂ ||
- 26 ಶುದ್ಧ ಆ ಮುಂ ೩ || ಮಣವೊರಲು ತೆಂಕಬೆಂಗರೆಯಲ್ಲಿ ಬೆಟ್ಟಡಿಯೊಳಗೆ ಬಾಳ ಚತುಸ್ಸೀಮೆಯ ವಿವರ  
[ಚೋಳ]ಕ್ಕೇರಿಯ
- 27 ಹಲರ ಗಡಿಯಿಂದ ಪಡುವಲು ಅಜ್ಜರ ವಿಷ್ಣುಮಯ್ಯರ ಗಡಿಯಿಂದ ಮೂಡಲು ಯಿಂತ್ರಿ ಗಡಿಯೊಳಗೆ  
ಗದ್ದೆ ಮುಂ [೧||] ಮತ್ತಂ
- 28 ಅಣಹೇರಳ ಗಡಿಯಿಂದ ಪಡುವಲು ಅಜ್ಜರ ವಿಷ್ಣುಮಯ್ಯರ ಗಡಿಯಿಂದ ಮೂಡಲು ಯಿಂತ್ರಿ ಗಡಿ-  
ಯೊಳಗೆ ಗದ್ದೆ
- 29 ಮು || ಕೊಣಕು[ರೆ]ಯ ವಿ[ವ]ರ ಅಣಹೇರಳಗಡಿಮಯ್ಯರ ಗಡಿಯಿಂದ ಪಡುವಲು ಕೇಶಹೇರಳ-  
ಮನೆ ಗಡಿಯಿಂದ
- 30 ಮೂಡಲು ಯಿಂತ್ರಿ ಗಡಿಯೊಳಗೆ ಗದ್ದೆ ಮು || ಮತ್ತಂ ಕೊಳಕಯ ತಾರ ವಿವರ ಮೂಡ ತಮೆ ವುಳದ  
ಗಡಿಯಿಂದ ಪಡುವಲು
- 31 ತೆಂಕಲು ಕಗ್ಗಾನೆಗಣಪನ ಬಿ(೦)ಮೈಸೆಟ್ಟಿ ಗಡಿಯಿಂ ಬಡಗಲು ಪಡುವ[ಲು\*] ವೈದ್ಯರ ಗಡಿಯಿಂ ಮೂಡ
- 32 ಬಡಗ ಅಲಖಸೆಟ್ಟಿಯ ಗಡಿಯಿಂ ತೆಂಕ ಯಿಂತ್ರಿ ಗಡಿ[ಯೊ\*]ಳಗೆ ಗದ್ದೆ ಮುಂ ನಾಲಯ ತಾವು ಸಹ  
ಮುಂ ೨ ಮನೆ-
- 33 ಅಡಿಯ ವಿವರ ಮೂಡ ಕೊಳಕಯ ತಾರಂ ಹಿತ್ತಿಲಗದೆ ಗಡಿಯಿಂ ಪಡುವಲು ತೆಂಕ ಕತ್ತರ ಅಣಹೇರ-  
ಳಗ-
- 34 ಡಿಯಿಂ ಬಡಗ ಪಡುವ ಸಮುದ್ರದ ಗಡಿಯಿಂ ಮೂಡ ಬಡಗ ವೈದ್ಯರ ಗಡಿಯಿಂ ತೆಂಕ ಯಿದರೊಳಗೆ ಮ-
- 35 ರ ಪಲ ಸಹ ಯಿದಕ್ಕಳ ಗೇಣಿ ಅಕ್ಕಿ ಮುಂ ೧೧ ಕಂ ತೆರು ಬ್ರ(೦)ದ್ವಣ ಪಡಿತ್ತಾ[ರೆ]ಶೂಪ್ರ ಹಡಿತ್ತಾರಂ  
ತೆರು ದೇವಸ್ವಯ ಕಳ[ದು] ಶುದ್ಧ ಆ-



- 36 ಕೈ ಮು ೧ ಮತ್ತಂ ತೆಂಕ ಬೆಂಗರೆಯೊಳಗೆ ಕೃಷ್ಣ ಹೇರಳ ಮಗ ನರಾಯಣ ಹೇರಳು ಅರುವಳ ಮೂ-  
ಲಾಡಿಯ ಬಡಗ ಬಳನ
- 37 ಚತುಸ್ಸೀಮೆ ವಿವರ ಕೆರೆಯಿಂದಂ ಪಡುವಲು ತಿಮ್ಮಿಸೆಟ್ಟಿಯರ ಕರ್ತೃರ ಗಡಿಯಿಂದಂ ಮೂಡಲ: ಯಿಂತ್ತೀ  
ಚತುಸ್ಸೀಮೆ-
- 38 ಯೊಳಗೆ ಬಿತ್ತುವ ಗದ್ದೆ ಮು ೦೦೭ | ತೆರು ದೇವ[ಸ್ವ] ಕಳದು ಸುದ್ಧ ಅ ಮು [೯] ಪಾರಂಬಳಯಲು  
ಪಡುವಕೆರೆ ಮೂಡಲು ಹಾ . . .
- 39 ಪಡುವ ತೆಂಕಲು ಮಣೆಗಾಣಕೇರಿಯ ಹಲರ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗ ಪಡುವ ಸಮುದ್ರದ ಗಡಿಯಿಂದಂ ಮೂಡ ಬಡ-  
ಗ ಅವ-
- 40 ಧೂತ ಅಡಿಗಳ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕ ಯೊ ನಾಲ್ಕು ಗಡಿಯೊಳಗೆ ಗದ್ದೆ ಮು ೧೧ ತೆರು ಕಳದು ಸುದ್ಧ ಅ ಮು  
೬ ಮತ್ತಂ ಕೊಟ್ಟೆಯೊಳಗೆ
- 41 ಹುಮು ಬೇಹಾರಿಯ ಕಯ್ಯೆ ಆರುವಾರವ ಮಾಡಿಕೊಂಡ ತರಿನ ಚತುಸ್ಸೀಮೆಯ ವಿವರ ಮೂಡ ಹೊಳೆ-  
ಯಿಂದಂ ಪಡುವ
- 42 ತೆಂಕ ಕರ್ತೃರ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗ ಪಡುವ ಸಮುದ್ರದಿಂದಂ ಮೂಡ ಬಡಗ ಸೆಟ್ಟಿಕಾಣ ಬೇಹಾರಿಯ  
[ಬಿ]ಂದ ತಾ-
- 43 ರಿಂದ ತೆಂಕ ಯಿಂತ್ತೀ ನಾಲ್ಕು ಗಡಿಯೊಳಗೆ ಬಿತ್ತುವ ಗದ್ದೆ ಮು || ಸುದ್ಧ ನಡವ ಆ ಮು ೫ ಮತ್ತಂ ಸೆ-  
ಟ್ಟಿಕಾಣ ಬೇಹಾರಿ-
- 44 ಕಯ್ಯೆ ಆರುವಾರವ ಮಾಡಿಕೊಂಡ ತಾರಿನ ಚತುಸ್ಸೀಮೆಯ ವಿವರ ಹೊಳೆಯಿಂದಂ ಪಡುವ ಕರ್ತೃರ ವುಳಿದ  
ಗಡಿಯಿಂದಂ-
- 45 ಂ ಬಡಗ ಸಮುದ್ರದಿಂದಂ ಮೂಡ ತಂಮೈಣಸೆಟ್ಟಿಯ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕ ಯಿಂತ್ತೀ ನಾಲ್ಕು ಗಡಿಯೊಳಗೆ  
ಬಿತ್ತುವ ಗದ್ದೆ ಮು
- 46 ೧೧ ಸುದ್ಧ ನಡವ ಆ ಮು ೧೨ ಮತ್ತಂ ಸಂಕರಕಾರಂತನಿಂದ ಆರುವಾರವ ಮಾಡಿಕೊಂಡ ಕಲ್ಲಗದ್ದೆಯ  
ಚತುಸ್ಸೀ-
- 47 ಮೆಯ ವಿವರ ಹೊಳೆಯಿಂದಂ ಪಡುವ ಕರ್ತೃರ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗ ಸಮುದ್ರದಿಂದಂ ಮೂಡ ಮಣೆಗಾಣಕೇರಿಯ
- 48 ಹಲರ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕ ಯಿಂತ್ತೀ ನಾಲ್ಕು ಗಡಿಯೊಳಗೆ ಬಿತ್ತುವ ಗದ್ದೆ ಮು ೦೪ ತೆರು ದೇವಸ್ವ ಕಳದು  
ಸುದ್ಧ ನಡವ
- 49 ಆಕ್ಕಿ ಮು ೪ ಧೂಳಿಯಾಡಿಯವೊಳಗೆ ತಾವು ಬಧ ಬ್ರ(೦)ಹೃದಯದ ಮುಲದ ಬಳ ಚತುಸ್ಸೀಮೆಯ  
ವಿವರ ಮುಡೆ ಚೌಳಿಯೇಕೇರಿಯ
- 50 ಹಲರ ಗಡಿಯಿಂದಂ ದರಯ ಬಳಸು ಗಡಿಯಿಂದಂ ಪಡುವ ತೆಂಕ ಆರಿಯ ಬಳಯವರ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗ  
ಪಡುವ ಹಳನಿ[ಹಾ]ದಿ-
- 51 ಯಿಂದಂ ಮೂಡ ಕುಂದೆಯಸೆಟ್ಟಿಯ ಮಾವಿನಗದೆಯಿಂದಂ ತೆಂಕ ಯಿಂತ್ತೀ ನಾಲ್ಕು ಚತುಸ್ಸೀಮೆಯಿಂದಂ-  
ಳಗುಳ ಮಾವಿನಗದೆ ಮು ೨ [ತಾ]ರಂ
- 52 ಮೂವತ್ತಾರೆಹಾಳೆಯ ಚತುಸ್ಸೀಮೆಯ ವಿವರ ಮೂಡ ಕುಂದೆಯಸೆಟ್ಟಿಯ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವ ತೆಂಕ  
ಚೌಳಿಯೇಕೇರಿಯ ಹಲರ ಗಡಿ-
- 53 ಯಿಂದಂ ಬಡಗ ಪಡುವ ಕುಂದೆಯಸೆಟ್ಟಿಯ ಆರುವಾರ[ನ] ಗಡಿಯಿಂದಂ ಮೂಡ ಬಡಗ ತಾ[ಳಗಿ]ರ  
ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕ ಯಿಂತ್ತೀ ನಾ-
- 54 ಲ್ಯು ಚತುಸ್ಸೀಮೆಯಿಂದಂಗಳಗುಳ ಹಾಳು ಮು ||೦ ಮತ್ತಂ ಮನೆಯ ಮ[ನ]ಗದ್ದೆಯ ಚತುಸ್ಸೀಮೆಯ  
ವಿವರ ಮೂಡ ಬಚಲಿಂದಂ ಪಡುವ ತೆಂಕ
- 55 ಹರಿದಿ ಬಚಲಿಂದಂ ಬಡಗ ಪಡುವ ತಂವಿ.ನಾಯಕರ ಗಡಿಯಿಂದಂ ಮೂಡ ಕುಂದೆಯಸೆಟ್ಟಿಯ ಸಿರಿಯಾರ-  
ನವರ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕ ಯಿಂತ್ತೀ
- 56 ನಾಲುಕು ಚತುಸ್ಸೀಮೆಯಿಂದಂಗಳಗುಳ ಮನೆಯ ಮಲಗದೆ ಕುಂದೆಯಸೆಟ್ಟಿಯ ಮನೆಯ ಮ[ಲ]ಗದೆ-  
ಯಿಂದಂ ತೆಂಕಲುಳ ಮಕ್ಕಿ ಮಲಗದ್ದೆ . . .
- 57 [ಆ] ಬಯಲು ಮಕ್ಕಿ ಮಲಗದೆ ಸಹ ಮು ೬ ಯಿದಕೆ ಗೇಣಿ ಆಕಿ ತೆರು ಕಳದು ಮು ೧೨ ಅಂತ್ತು ಅಕಿ  
ಮುಡಿ ೧೯೨ | ಅಕ್ಷರದಲು ನೂರತೊಂ-

- 58 ಬತ ಮುರು ಕಲು ದಿನವಂದೆಕೆ ಉಂಬ ಬ್ರಮರ ಜನ ೧೦೦ ಕೆ ಆಕಿ ಮುಡಿ ೧೦೦ ಆಮಾಸೆ[ಗ] ದಿನವೊದಲ  
ಆದಿತ್ಯ[ಮಠ]ಕೆ ದಿನ ೧ ಕೆ ಜನ ೬ .
- 59 ಉ ದೋಸೆ ಪಾಯಸೆ ಕಾಯಾಲು ಅನ್ನ ಸುದ್ದಿ ನಡಸುವದೆಕೆ ಅಕ್ಕಿ ಮೂ ೧೪ [ಸ್ರಾವಣೆ] ಚವಿತ್ತಿ ಪಡಿ-  
ತಿಂಗಳ ಚವಿತ್ತಿ ಹೋಮ ೨ ಕೆ ಅಕಿ ಮು ೩ || ಧನು[ಮ್ಯೂ]ಸೆಗೆ ಜ-
- 60 ನ ೪ ಲೆಕ್ಕದ್ಲಿ ಅಕಿ ಮು ೧೪ ಅಂತು ಮತದ ಸಂವಂಧ ಅಕ್ಕಿ ಮು ೧೫೧ || ದೇವಪ್ರಜೆಗೆ ಗೋಪಿನಾಥೆ-  
ದೇವರ ನೈವೇದ್ಯಕೆ ಅಕಿ ಮು ೧೮ ನಂ[ದ್ರಾ]ದೀವಿಗೆಗೆ
- 61 ಮು[ಱು]ದೀವಿಗೆ ಅರ್ತ್ತಿ ಸಹ ಯೆ[ಂ\*]ಣೆ ಹಡ ೪|| ಗೆ ಅಕಿ ಮು ೮ ನಿತ್ಯಹುರಿಗೆ ಅಕಿ ಮು ೧ ಗಂಧ  
ಧುಪಕೆ ಅಕಿ ಮು ೧ ಅನ್ನ ಶುದ್ಧಿ . . . . . ಅಕಿ
- 62 ಮು ೧ ಉಗಾಡಿಹಬ್ಬಿ ವೊದಲಾವ ಸಮಸ್ತ ಪರ್ವತಿಧಿಗೆ ಆಕಿ ಮು ೬ ವುಭಯಂ ವೆಚ ಆಕಿ ಮು ೧[೯]  
. . . || ಯ ಧವ್ಯೂ . . . . .
- 63 [ಕ]ವಿಲೆನು ವರ್ಣಾಸಿಲಿ ಕೊಂಧಂತ ಪಪಕೆ ಹೋಗುವರು [||\*]

**No. 390.**

(A.R. No. 181-D of 1901).

ON ANOTHER SIDE OF THE SAME SLAB.

- 1 ಚಿತ್ರಭಾನು ಸಂ[ವ\*]ಚ್ಚರಥ ಬ್ರಸಾಗೆಯತಿಂಗಳು ವೊದಲಾಗಿ ಮಣಿಗಾರ(೯)ಕೇರಿ-
- 2 ಯ ಮುದಕಾಡತಿಯರ ಬೆಂಮಸೆಟಿಯರ ಮಗ ನರಯಿನಬಳಿಯ ಕಿ(೦)ಮೆಯ್ಯ-
- 3 ಸೆಟಿಯರು ಹೊಸಕೇರಿಯ ತಟಿಯ ಮುಡ ತರದಲು ತಾವು ಕಟಿಸಿದ ಮತದಲಿ ಯರಿಸಿದ
- 4 ಗೋಪಿನಾಥವೇರಿಗೆ ನೈವೇದ್ಯ ದೇವತಾವಿನೋಗಕ್ಕೆ ಬಿಟ ಬಾಳ ಚತುಸ್ಸೀಮೆಯ ವಿವರಾ
- 5 ಗುಂಡುಮೆಯ ತೆಂಕಹಳೆಯಲೂ ತಾವು ಬದ್ಧ ಬ್ರ(೦)ಕ್ಯಾದಾಯದ ಮುಲದ ಬಾಳು ಮುಡ-
- 6 ಲೂ ಬಾಳೆ ವಸುದೇವನನಡರ ಮಗ ಗೋಪಿನವನಡರ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವಲು ತೆಂಕಲು ಕನಕರ ಬ-
- 7 ಳಯವರ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು ಪಡುವಲು ಹರಿವ ಹೊಳೆಯಿಂದಂ ಮೂಡಲೂ ಬಡಗಲು ಕನಕರ
- 8 ಬಳಿಯವರ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕಲೂ ಯಿ ನಾಲ್ಕು ಗಡಿಯಿಂದೊಳಗೆ ಬಿತ್ತುವ ಗದೆ ಮು ೨ ಕಳ ಮನೆ  
ತೋ-
- 9 ಟ ಸಹ ಮುಡಿ ೧ ಉಭಯಂ ಮು ೩ ಯಿ ಬಾಳ ಕಾಹುತೆರ್ ಮು ೧ ತೆರ್ ಕಳದು ಅಕ್ಕಿ ಮು ೧೦  
ಮೆ-
- 10 ತ್ತಂ ಅಮು[ರೋ]ಡಿಯೆ ಅಲಸೆಯ ಬೆಟಿನ ಪಡುವ ಕರಿಕೆಯ ಬಯಿಲು ತಾವು ಬದ ಮೂಲದ ಬಾಳ
- 11 ಗಡಿಯ ವಿವರ ಮುಡಲೂ ಸೋಮನಾಥವೇರ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವಲು ಧೆಂಕಲು ವ್ರೇಕತ-
- 12 ನ ಬಳಿಯವರ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು ಪಡುವಲು ಹೊಳೆಯ ಗಡಿಯಿಂದಂ ಮುಡ-
- 13 ಲೂ ಬಡಗಲು ವ್ರೇಕತನ ಬಳಿಯವರ ಗಡಿಯಿಂದಂ ಧೆಂಕಲು ಯಿ ನಾಲ್ಕು ಗಡಿಯಿಂದೊಳ-
- 14 ಗೆ ಬಿತ್ತೂ ಗದ್ದೆ ಮು ೩ ಯವಕ್ಕೆ ತೆರು ಮು ೩ ಯಿದಕ್ಕೆ ತೆರು ಕಳ ಗೇಣಿ ಅಕ್ಕಿ ಮು ೮ ಮತಂ ಅ-
- 15 ಯರೋಡಿದಂಡೆಯ ಬೆಟಿನಲು ತಾವು ಬದ್ಧ ಮೂಲದ ಬಾಳು ಬೆಂಮಚನ ತಾರಿನ ಚಫುಸ್ಸೀಮೆ-
- 16 ಯ ವಿವರ ಮೂಡಲು ಬಯಿಲಮನೆ ಕೇ[ಶ]ಕಾ[ರಾ]ಂತರ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವಲು ತೆಂ-
- 17 ಕಲು ಕು[ಮ್ಯೂ] ಕ್ರಿಷ್ಣ ಹಬರನ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು ಪಡುವಲು ಹರಿವ ಹೊ-
- 18 ಳೆಯಿಂದಂ ಮುಡಲು ಬಡಗಲು ಅಣಿಅಡಿಯವೊಹೆಯರ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕಲು ಯಿ-
- 19 ಂತ್ತೀ ನಾಲ್ಕು ಗಡಿಯಿಂದೊಳಗೆ ಬಿತ್ತುವ ಗದ್ದೆ ಮು ೪ ಯಿ ಬಾಳ ಗೇಣಿ ತೆರು ಕಳದು ಅಕ್ಕಿ ಮು ೨೪
- 20 ಯ ಬಾಳಮೀಲೆ ಮಣಿಗಾರಕೇರಿಯ ಸೋಮನತ ದೇವರಿಗೆ ನಡವ ಅಕ್ಕಿ ಮು ೩ ಸುಳಿದು ಸುದ್ಧಿ ಗೋಪಿ-
- 21 ನಾಥವೇರಿಗೆ ನಡವ ಅಕ್ಕಿ ಮು ೨೧ ಯಿ ಬಳಿಗೆ ಮೂಡಕೇರಿಯ ಸೀರು ಅ[ಂ\*]ತ್ತು ದೇವರಿಗೆ ಬಿ-
- 22 ಠ ಅಕ್ಕಿ ಮು ೩೯ ಮತಂ ಕೊಟ್ಟದ ಗ್ರಮಣಿ ಅಣಕಾರಂತ್ತರು ವೊಪ್ಪಿ ಬರಸಿಕೊಟ ಬಳು ತವು ಬಧ  
ಬ್ರ-
- 23 ಹ್ಯಾದಾಯದ ಮುಲದ ಬಾಳು ಮಣಿಗಾರಲೂ ದೇವಸ್ವದ ಬಯಿಲೊಳಗೆ ಅ ಬಾಳ ಚತುಸ್ಸೀಮೆಯ ವಿವರ  
ಮುಡ-
- 24 ಉ ಹರಿವ ಹೊಳೆಯಿಂದಂ ಪಡುವಲು ತೆಂಕಲು ಮಣಿಗಾರಕೇರಿಯ ಹಲರ ಕೋಟಿಯಕೇರಿಯ ಹಲರ
- 25 ಯರಡು ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲೂ ಪಡುವಲು ಯೆರಡು ಕೇರಿಯ ಹಲರ ಗಡಿಯಿಂದಂ ಅಚುಕೊಟಿ-
- 26 ಯ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು ಅಚುಕೊಟಿಯ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕಲೂ ಯಿಂತ್ತೀ ಚತುಸ್ಸೀಮೆಯಿಂದೊಳಗೆ

- 27 ಬಿತ್ತುವ ಭೂಮಿ ಕು[ಮ]ರ ಗದೆ ಮುಡಿ ೪ ಹಡುವಲ ಗದೆ ಮುಡಿ ೩ ಉಭಾಯಂ ಗದೆ ಮುಡಿ ೨ |  
ಮತಂ ಮೇ-
- 28 ಉ ಬಯಲ ಚತುಸ್ಸೀಮೆಯ ವಿವರ ಮುಡಲು ಅಚ್ಚುಕೊಟರಿಯ ಗಡಿಯಿಂದಂ ಯೆರಡು ಕೇರಿಯ ಗಡಿ-  
ಯಿಂ-
- 29 ದಂ ಪಡುವಲು ತೆಂಕಲು ಯೆರಡು ಕೇರಿಯ ಹಲರ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು ಪಡುವಲು ಯೆರಡು ಕೇರಿಯ ಹ-  
30 ಲರ ಗಡಿಯಿಂದಂ ವುಡುರ ಬಳಯವರ ಗಡಿಯಿಂದಂ ಮುಡಲು ಬಡಗಲೂ ಯೆರಡು ಕೇರಿಯ  
31 ಹಲರ ಅಚ್ಚುಕೊಟರಿಯ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕಲೂ ಯಿಂತೀ ಚತುಸ್ಸೀಮೆಯವೊಳಗೆ ಬಿತ್ತುವ ಭೂಮಿ ಕೆ-  
32 ರೆಯ ಕೊಳಕೆಸಹ ಗದೆ ಮುಡಿ ೧೫ ವುಭಯಂ ಗದೆ ಮುಡಿ ೨೦ ಗದೆ ಕಳ ಮನೆ ಹಾವಿ ಹಕ್ಕುಲು  
33 ಬೆಟು ಸಹ ಗಣಿಯಲಿ ಅಕ್ಕಿ ಮುಡಿ ೪೪ ಗೆ ತೆರು ದೇವಸ್ವ ಕಳದು ಸುಧ ಅಕಿ ಮುಡಿ ೩೪ ಮುಧ-  
34 ಕಡತ್ತಿಯ ತಿಂಮ[ಯ] ಸೆಟ್ಟಿಯರ ಕಯ್ಯಲು [ಪಾ]ರಂಪಳಯ ದೊ[ಡ]ವಾಸ್ತಾನೆಹೋಳರ ಮಗ  
[ನ]ರಯ-
- 35 ಣ ಹೋಳರು ತಾವು ಬದ ಬ್ರಮಾದಾಯದ ಮುಲದ ಬಾಳು ಬೆಂಗರೆಯ ಬೈಲೊಳಗೆ ಹೋಳ-  
36 ಯಿಂದಂ ಪಡುವ ನಾರಾಯಣ ಹೋಳರ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗ ಸಮುದ್ರದಿಂದಂ ಮುಡ[ಲು\*] ಬಿಲ್ಲಯ-  
37 ಸೆಟ್ಟಿಯ ಮಟದ ಬಗೆಯಿಂದಂ ತೆಂಕ ಯಿ ನಾಲುಕು ಗಡಿಯಿಂದೊಳಗೆ ಗದೆ ಮುಡಿ ೩ ಮತ್ತಂ ಮು-  
38 ಡ ಹೋಳ ದಕ್ಷಿಣ ಬೈಲೊಳಗೆ ನಾರಾಯಣ ಹೋಳ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವ [ತೋ]ಡಿಂದಂ ಬಡಗ ಕು-  
39 ವುರಳಗೆ ಗಡಿಯಿಂದಂ . . . . . ವುಪಾಧ್ಯರ ವುಪ್ಪಿನಗರದ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕ ಯಿ  
40 ನಾಲುಕು ಗಡಿಯಿಂದೊಳಗೆ ಗದೆ ಮುಡಿ ೧ ಮತಂ ತೆಂಕ ಮಾದಣನ ಬೈಲೊಳಗೆ ಬೂರಿ-  
41 ಉಪಾಧ್ಯರ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವ ಚುಡಹಾದಿಯ ನರಯಣಹೋಳರ ಗಡಿಯಿಂದಂ ಬ-  
42 ಡಗ . . . . . ನರಾಯಣ ಹೋಳರ ಬೂರಿವುಪಾಧ್ಯರ ಯಿಬ[ರ\*] ಹಾವಿ[ಯಿಂ]-  
43 'ದಂ ಮೂಡ ತೋಡಿಂದಂ ತೆಂಕ ಯಿ ನಾಲುಕು ಗಡಿಯಿಂದೊಳಗೆ ಗೆ-  
44 ದ್ದೆ ಮೂ | ಹಾನೆ ಗದೆ ಅಂತು ಮೂರು ತಾವಿನ ಬಾಳಗದೆ ಮು ೪ | ೫ ಗದ್ದೆ -  
45 ಯನು ಬಿಡಾರುವಾರವಾಗಿ ಮೂಲಾದಿ ಸಹ ಕಡಂಗೊಂಡದು ಬಾ-  
46 ರು ಮತ ಪರಿವರ್ತನಕೆ ಸಲುವ ದೊಡ್ಡನರಹೆ ಗದ್ಯಾನ ಸಿಂಂ ಆಹಾರ-  
47 ದಲು ಮೂನೂರು ವರಹ ಯಿ ಬಾಳಗೆ ಗಣಿ ಆಕಿ ಮು ೨೫ ಶ್ರೀಮತು  
48 [ಹಾ]ರವುಟುಳಂಜದ ಬಯಲು ನಾವು ಬದ ನಂಮ ಹುಟಿನ ಬಾಳ ಚತುಸ್ಸೀಮೆಯ ವಿ-  
49 ವರ ಮೂಡ ಕೂಡುರ ತಿರುಮಣನ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವ ತಿಮಿಸೆಟಿಯರ ಗಡಿಯಿಂದಂ ಮುಡ  
50 ಯಂತೀ ನಾಲುಕು ಗಡಿಯಿಂದಂ ವೊಳಗೆ ಬಿತ್ತುವ ಗದೆ ಮುಡಿ ೧೦ ಮತಂ ಬಯಲು ಮುಡಲು ತಿಮಿಸೆಟಿ-  
51 ಯರ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವ ತೆಂಕ ಕುದುಕೂರ ತಿರುಮಣನ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗ ಪಜಂತೆ  
52 . . . ಬಯಲಿ[ಂ\*]ದಂ ಮೂಡ ಬಡಗ ಕುದುಕೂರ ತಿರುಮಣನ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕ ಯಿ . . .  
53 ಗಡಿಯಿಂದಂ ವೊಳಗೆ ಬಿತ್ತುವ ಗದೆ ಮು ೧೫ ಮತ್ತಂ ಆರೆಕಲ ಹತ್ತಿರಣ ಗದೆಯ ಚತುಸ್ಸೀಮೆ-  
54 ಯ ವಿವರ ಮುಡ ಮಣಿಗಾರಕೇರಿಯ ಹಲರ ಗಡಿಯಿಂದಂ ಪಡುವ ತೆಂಕ ಮಣಿಗಾರಕೇರಿಯ  
55 ಹಲರ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗ ಪಡುವ ಪುರುಸುವಣನ ಗಡಿಯಿಂದಂ ಮುಡ ಬಡಗ ನಾರು ಬಾಳೆ-  
56 ಸೆಟಿಯ ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕ ಯಿ ನಾಲುಕು ಗಡಿಯಿಂದಂ ವೊಳಗೆ ಗದೆ ಮು 110 ಅಂತು ಯಿ ಮೂರು  
57 ತಾವಿನ ಬಾಳು ಸಹವಾಗಿ ಗದೆ ಮು ೩೫ ಯಿದಕೆ ಗಣಿ ಆಕಿ ಮು ೧೦ ಬಾಳಯಾಡಿಯ ವೊಳಗೆ ನಾ-  
58 ವು ಬದ ಬ್ರ(ಂ)ಹ್ಮದಾಯದ ಮುಲದ ಬಾಳ ಚತುಸ್ಸೀಮೆಯ ವಿವರ ಮುಡ ಚಾಳಯಕೇರಿ<sup>2</sup>

## No. 391.

(A.R. No. 181-E of 1901).

ON A SLAB SET UP IN THE SITE OF A RUINED BASTI OPPOSITE THE KALI TEMPLE  
AT MANIGARAKERI, SAME TALUK AND DISTRICT.

- 1 ಶ್ರೀ ನಮಸ್ವಿದ್ಯೇಭ್ಯೋ[ಃ |\*] ಶ್ರೀಮತ್ತೈರಮಗಂಭೀರಸ್ಯಾಧ್ಯಾಪಾಪೋಫಲಾಂಭನಂ [1\*] ಜೀಯಾ ತ್ರೈ-  
ಲೋಕ್ಯನಾಥಸ್ಯ ಶಾಶ-

<sup>1</sup> Lines 43 to 58 are engraved on the top of the stone.

<sup>2</sup> The inscription stops here.

- 2 ನಂ ಜಿನಶಾಸನಂ | ಸ್ವಸ್ತಿಶ್ರೀ[||\*]ಜಯಾಭ್ಯುದಯ ಶಕವರುಷಂ ೧೩೧೦ ನೆಯ ಶುಕ್ಲ ಸಂವತ್ಸರದ ವೃಶಭ-  
ಮಾಸ[ಂ]
- 3 ಮೊದಲಾಗಿ ಶ್ರೀಮನ್ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ರಾಜಪರಮೇಶ್ವರ ಅರಿರಾಯವಿಭಾಡ ಭಾಷೆಗತವು ವರಾಯ-
- 4 ರಂಗಂಡ್ ಪೂರ್ವ ದಕ್ಷಿಣ ಪಶ್ಚಿಮ ಸಮುದ್ರಾಧಿಪತಿ ಶ್ರೀವೀರಹರಿಹರಮಹಾರಾಯರು ದರ್ವುದಿಂದ  
ಪು-
- 5 ದ್ವೀರಾಜ್ಯಂಗೆಯುತ್ತಿರಲು ಆ ಹರಿಹರರಾಯನ ನಿರೂಪದಿಂ ಹೊಂನುವರದೆ ಮೆಲ್ಲಪ್ಪ ಒಡೆಯ[ರು]
- 6 ಬಾರಕೂರರಾಜ್ಯವೆ ನಾಳುವೆ ಕಾಲದಲ್ಲಿ ಶ್ರೀಮನ್ಮಹಾಪ್ರಧಾನಂ ಬಯಿಚಯದಂಣ್ಣಾಯಕರ ಮಗ  
ಸರ್ವ-  
7 ಪುದಂಣ್ಣಾಯಕರು ಬಾರಕೂರ ಮೂಱುಕೇರಿಯ ಹಿರಿಯಬಸ್ತಿಯ ಪಾಶ್ಚದೇವರಿಗೆ ನಿತ್ಯಾಭಿಷೇ-  
[ಕಪಾ]-  
8 [ದಪದ್ರಾಚ್ಚನೇ ರು]ಪಿಯ ಆಹಾರದಾನಕ್ಕೆ ಮೂಲವಾಗಿಕೊಂಡು ಕೊಟ್ಟ ಬಾಳ ಚತುಸ್ಸೀಮೆಯ ಏವ-  
9 ರ . . . . . ವೊಳಗೆ ಹಾಲುಳಗನ ಬಳಿಯ ಕೊಟ್ಟೀಸರ ಭಾರತನ ಅಳಿಯ ಮಾಣಿನಂದರಿಯ  
ಕೈಯ್ಯ[ಲಿಂ] . . . . .
- 10 ಮೂಲವ ಕೊಂಡ ಬಾಳನ ವಿವರ ಮೂಡಲು ಕುಂನ್ನೆ ಯಕ್ಕಲ ಬಳಿಯ ಹೊಲನ ಗಡಿಯಿಂದಂ [ಬ]-  
11 ಡಗಲು ತೆಂಕಲು ರಾಮನಾಯಕ ಬಯಲ ಗಡಿಯಿಂದಂ ಬಡಗಲು ಪಡುವೆಲು ಕುಲ-
- 12 . . . . . [ಬೆಂಮ] ಹೊಲನ ಗಡಿಯಿಂದಂ ಮೂಡಲು ಬಡಗಲು ಆ ಕುಂನೆಕಂಬಳಿಯು [ಗೇ]ಣಿ-
- 13 . ಗಡಿಯಿಂದಂ ತೆಂಕಲು ಯಿಂತೀ ಚತುಸ್ಸೀಮೆಯೊಳಗುಳ್ಳ ಕುಂನೆಗಟಿನ ಬಯಲು ಬಿತ್ತು -
- 14 ವ ಗೇಣಿನಲು ನಾಗಂಡುಗದಲು ಮೂಡೆ ೧೦ ಅಕ್ಕಿ ಮತ್ತೆ ಮನೆ ಮನೆತಾವು ಮೆಕ್ಕೆ ಮರ ನೆಕ್ಕೆ ನಿ-
- 15 [ಡಿಲು] ಬಾವಿ ಹೊಲ ನೆಲ ನಿಧಿ ನಿಕ್ಷೇಪ ಜಲ ಪಾಪಾಣ ಸಿದ್ಧಸಾಧ್ಯ ಅಕ್ಷೀಣ ಆಗಮಿ ವೊಳ-
- 16 ಗಾಗಿ ಯಿ ಬಾಳನು ಅರ್ಥಪರಿಚ್ಛೇದವಾಗಿ ಕೊಂಡು ಮೂಲಪರಿಚ್ಛೇದವಾಗಿ ಯಿಂನ [ಸ]ಹಿ[ರ]-  
17 ಂಣ್ಣೊದಕಧಾರಾವೋರ್ವಕವಾಗಿ ಎಷದು ಕೊಟ್ಟಿನು ಯಿ ಬಾಳಂಗೆ ಕುಂನೆ ಕಂಬಳಿಗೆ ಕಟ್ಟುವೆತ್ತೆ  
18 . . . . . [ಮೂ]ಡೆ ಹಂನ್ನೆರಡು ಹಣವೂರೆ ಮೂ ೧೧ ಯೆಂ ತೆಲು ಗ ೧ ಇ ತೆಲು ತೆತ್ತು  
. . . . .
- 19 . . . . . ತು ಬಾಳುವರು [ಯಿ] ಬಾಳಂಗೆ ಮಾಣಿನಂದರಿಯ ಅಕ್ಕ [ಸಾ]ಧಕ ಗೋವಿತಿಯ ಸಂಬಂಧ  
[ಬಾ]-  
20 . . . . . ವೊಳಗೆ ಬಂಧುಗ[ಳು] ಹೊರಗೆ ಅ(ಂ)ನ್ಯರು ಆರು ವಕ್ರ ನಡ . ವಕ್ರವೆ ಕಳದು ಬಾಳ  
[ಕೊಡು]-  
21 . . . . . ಕೊಟ್ಟ ಆಲಿಕೆ [ಸಾಲಿ]ಕೆಯ ಹಿರಣ್ಯ ಸಿಗಿವೂರ . [ಹಿರ]ಣ್ಯನಾಯರ ಮನೆ  
ತಾವು ನಾಯ-
- 22 . ಯಿಂತವುದಕ್ಕೆ ಆ ವೊಪ್ಪವರ ಸಂಜಾತ ರುದ್ರಪಾದವೇ . . . . . ಬಳಿಯ ನಾವಳು ಅಡಪ[ನ]
- 23 [ಹಿರಿಯಕ್ಕನ] ಬಳಿಯ ಕು[ಲದೆ]ರವ ಬಳಿ ಬೂಧ ಬಳಿಯ ಹಂಗುಳ ಬಳಿಯ . . . . .
- 24 . . . . . ದ ದೇವರು ಬೂಧಣಿ ಯಿಂತಿವ ರುಭಯಾನ್ಯತದಿಂ ಬರದವರು ದೇವಪುಂ-
- 25 ಗಳ ಮಗ ನಾಯಂಣಂಗಳು ಅ[ಕ]ರ್ತಮಾಣಿನಂದರಿಯ ಸುಹಸ್ತದೊಪ್ಪ ಯಿ . . . . .
- 26 ಗೆ ರಾಮನಾಯರ ಶಾಸನವ ಬರಸಿಕೊಟ್ಟನು || ಮತ್ತೆ [ವಿೂ] ರಾಮನಾಯರ ಮಗಳು ಕೊಟ್ಟಿ . . . . .
- 27 . ವತಿಯೂ ಆಕಯ . . . . . ಕಾರಸೇನೆ . . . . .
- 28 . ದ ಬಾಳು ಸಿರಿಯೂರೊಳಗೆ ಕೆರೆಗದ್ದೆಯ . . . . .
- 29 ನಾಗಂಡುಗದಲು ಮೂಡೆ ೨ ಹಾನೆ [೨೯] ಅಕ್ಷರದೆಲ್ಲ . . . . .
- 30 ತು ಯಿ ಬಾಳನೂ ಅರ್ಥಪರಿಚ್ಛೇದವಾಗಿ ಕೊಂಡು ಮೂಲಪರಿಚ್ಛೇದವಾಗಿ . . . . .
- 31 . ನಾಯಕರಿಗೆ ಆ ಕೊಟ್ಟಿಯ . . . . . ಇ ಸೆಟ್ಟಿಯೂ ಧಾರಾವೋರ್ವಕ-  
ನಾ-
- 32 ಗಿ . . . . . ಯಿಂದ ಕೊಟ್ಟಿ[ನು] ಯಿ ಬಾಳಂಗೆ ತೆಲು ಯೆರಡು . . . . .
- 33 ಬಾಳಂಗೆ ಒಳಗೆ ಬಂಧುಗಳು ಹೊಣಗೆ ಅ(ಂ)ನ್ಯರು ಆರೊಬ್ಬರು . . . . .
- 34 ದು ಹೇ[ಳ]ಕೊಡುವ ಆಲಿಕೆ [ಸಾ]ಲಿಕೆಯ ಹಣ ಸಿರಿಯೂರ [ಮಾ](ಂ)ನ್ಯ . . . . .

ON THE NORTH, WEST AND SOUTH WALLS OF THE SAUNDARARAJA-PERUMAL TEMPLE AT  
SOMANGALAM, CONJEEVERAM TALUK, CHINGLEPUT DISTRICT.<sup>1</sup>

- 1 ஸ்ரீ திரும[ன்\*]னு விளங்கும் இருசுவடனைய தன் தொனும் [வா]னும்<sup>2</sup> து[ணை]  
யெனக் கெ[ன]ரவர்<sup>3</sup> வஞ்சனை கடனு வ[யி]ராகரத்து குஞ்சரக் குழாம் பல வாரி  
அஞ்சலில் சக்கரகொட்டத்து தா[ர]ாவரசனைத் திக்கு நிகழத் திறை கொண்டருளி  
அருக்கன் உ[ன]தயத் தாசையி விரு[க்]கும்<sup>4</sup> கமலமனைய நிலமகடனனை மு[ன்]ன[ர்]க்  
குனித்த வன்னாள் தி[ரு]மால் கெழலா யெடுத்தன்ன(ன) யாதுஞ் சய்யாவ[ன]க  
யினிதெடுத்துத் தன் குடை நிழற்கிழின்புற விருத்தி[(-)]
- 2 (தி)கிர்[த்\*]தியும் [பு]விபு ளிசைதொறு[ம்\*][கி]டாத்தி விரமு ளியாகமும் மானமுங் கரு-  
ணையு [முரி]மைச் சுற்றமாகப் பிரியாது [நி]கழ்ச் சய[மும்\*] தா[தும்] விற்றி[ரு\*]து  
குலமணி மகுட முறை[மை\*]யில் குடித் தன் கழல் தராதிவர் சூட செங்கொல்  
நாவ[வ] . . . . . [ந]டாத்தி விரவி[ம்\*] ஹாவனத்து புவனமுழுதுடை-  
யாளொடும் விற்றிருநு<sup>5</sup>ருளின கொவிராஜகெசரி[வ\*]தரான உடையார் ஸ்ரீ ராஜெ-  
கிரசொழுவெவற்கு யாண்டு ஈ-ஆ[வது] (-) [ஐ][ய\*]ந்[கெ]ரண்டசொழமண்டல-  
த்து செங்காட்டுக்கொட்டத்து (-)
- 3 மா[க]ணூர்நாட்டு லொமங்கலமான ராஜஸிவாணியு[த\*]வெ[ம்\*]ஜிமங்க[க\*]லத்து  
மஹாலவெயொம் எங்கணூர்த் திருச்சி(த்)தருகடத்தாழ்வ[ர்]ர்க்கு சூவநூவத்  
ஸிலாவெவெ செய்த [ப]ரிசா[வ]து முன்[பு] பொன்கொண்டும் கா . . . . .  
. . . . . வைத்தினவுமாக கல்வெட்டிநபரிசாவது பள்ளபட்டி தெற்க்கில் தடி இர-  
ண்டுங் கொண்டு திருவாராதனை ஸ்ரீவெவா[ன\*]வன் பண்ணுவாராகவும் [செ]ச்சா-  
ரிச்சனுக்கி தொட்டம் குழி தூறுங் கொண்டு ஸ்ரீவிமானத்துக்கும் திருவாரணங்கனுஞ்  
செய்வார்களாகவு[ம்\*] சக்கரப்பட்டி தடி இரண்டும் பள்ளபட்டி வடக்கில் தடி  
ஒன்றும் மாறின சொமன் தடி ஒன்றும் ஆகத் தடி ஐ[ஞ்சி]னல் குழி<sup>6</sup> ஆயிரத்-  
தைஞ்நூறு அழிஞ்சிலொட்டைத்தாம்பின்கிழ் தடி இரண்டு[ன]னல் குழி முந்து[று\*]ம்  
ஆகக் குழி ஆயிரதெண்ணூறுங் கொண்டு அருமொழிதெவனநாழியால பொது  
நானாழியாக [நி]சதம் குறுணி நானாழி அரிசி அமுதுசெய்விக்கக்க[ட]வார்களாகவும்  
கறியமுது இரண்டுநாற் கறிய முன்-
- 4 றுங் கொ[ண்\*]டு அமுதுசெய்விக்க[க்\*]கடவ[ர்\*]க(ள்)ளாகவும் நெய்யமுது பொதரு-  
சொவிடரையும் அடைக்காயமுது நாலும் இலையமுது தெட்டுமாக நிசதம் பன்னி[ர\*]-  
ண்டும் இலையமுது இருபத்துநாலும் நெய்யமுது . . . . .  
சாவிடரையும் தயிரமுது பொது முழாக்காக இருநாழி யுழக்கும் அமுதுசெய்விக்கக்-  
கடவார்களாகவும் கடைப்பட்டியுங் கைஞமணிப்பட்டியுங் குளங்கொள்ளிசெறுவுமாகக்  
கு[ழி] ஆயிரத்தைஞ்நூறுங் கொண்டு ஆயிரமல கிருவிழா ஒன்பது நானும் எழுநூறு-  
விக்கவும் பொது முன்றாக நிசதம் ஒன்பது லுதிவிளக்கெரிக்கக்கடவார்களாகவும்  
திருவிழா [ந]ரம்ப்பது திருவிளக்கு எரிப்பார்களாகவும் வெள்ளான்மரக்குட்டை<sup>7</sup>  
கொவலக[ன்]தன குழி ஆயிரமுங் கொ[ண்]டு இருநாணிப்படியாக நிசதமும் ஒன்பது  
நானும் அமுதுசெய்விப்பார்களாகவும் இது வெண்டு நெய்யமுதுங் கறியமுது கயிரமு-  
து[ம்] இலையமுதும் அடைக்காயமுதும் அமுதுசெய்வி-
- 5 ப்பார்களாகவும் எத்தச்செறுவு[ம்\*]மாயிலட்டிசெறு[வு\*]ங் கொண்டு நிசதம் உரி எண்ணை  
அட்டி இரண்டு திருநகாவிளக் கெரிக்கக்கடவார்களாகவும் திருநாள் பெருகிருவமுது  
இலாத நாள் பொழுது பதக்கரிசி அமுதுசெய்விப்பார்க . . . . . கொல்லை தடி  
பலவுங் கொண்டு உத்தரமயன டெக்ஷணம[ய\*]னமு[ம்\*] உரவஜலம் . . . . .  
ட்டுக் கலசமாக இருநூற்றொருபத்தாறு கலச மாட்டக்கடவாராகவும் விஷுக்கனுங்  
முறணங்க[னு]ம் ஐன்பது கலசம் அலிஷெகம் பண்ணக்கடவாராகவும் பாலூர் நிலம்  
ஆயிரங் [குழி]யுங் கொண்டு திருவொணொறு(ம்) கிருவிழா எழுநூறுவித்து  
பதக்கரிசியும் அதிருக்கு வெண்டு[ம்\*] நெய்யமுதுங் கறியமுது கயிரமுதும் அடைக்-

<sup>1</sup> The first two lines and part of the third have been published in the *South-Indian Inscriptions*, Volume III, Part II, page 139f.

<sup>2</sup> The letter ஊ looks like வு.

<sup>3</sup> Read கௌரவர்.

<sup>4</sup> After ம் and before க there is a small inscribed slab not belonging to this inscription.

<sup>5</sup> Read விற்றிருந்த.

<sup>6</sup> The letter ழி is written below the line.

<sup>7</sup> The லை-sign is engraved below the line.

காயமுதும் அமுதுசெ[ய\*]விப்பாராகவும் அரிசுவாரணமு[ம்\*] பான்குழி தென்கா-  
லும் . . . . . க்கழுவலுங் கொண்டு பாரசிவன் கொட்டை தெவநு-  
ணியமலை கம்பதும் திருவளாக்கள் பத்தாள் கொட்டக்கடவர்களாகவும் ஸ்வனங்கள்  
எட்டாள் கொட்டக்கடவர்களாகவும் செந்திலக்குப்பை[பக்]குண்டில் கொண்டு  
அணுக்கந்திருநகவந[ம்\*] செய்வாராகவும் பூகொட்டங் கொண்டு ஒரு கறியமு-  
திடக்கடவராகவும் இப்பரிசு ஸாஸ்தியம் இறையிழச்சிக் குத்தொ[ம்\*] மஹால-  
லெயொம் இவர்களை<sup>1</sup> எச்சொற்று சுற்றுநெல் வெட்டி அமஞ்சி நிர்விலை உழவிறை-  
யென்று கொள்ளப்பெற[தொ]மா[யெ]ம[ஹா]லலெயொம் இது ஸ்ரீவெ(யி)-  
ஷ்வரகொஷ [||\*] குணமெட்டு இரணகுரவிளா[கம்\*] குழி நாநாறும் ஆநமுல(ம்)  
சு[ந\*]விழாவில் ஸ்ரீ[சை\*]வலுவரை [அ]முதுசெய்விப்பாராகவும் கொடிமெட்டு-  
கமழ்வா . . . . . ணம் திருந[சு]வானங் குழி இருநாறும் கொயிலை வடக்கில திரு-

- 6 நகவாந(ம்)ங் குழி நூதும் எரிவாய்த் திருநகவானங் குழி நாநாறும் இ[னி]து செ[ய்]-  
வாற்குக் குழி ஆயிரத்தறுதும் உள்ளிட்ட இன்னிலங்களுக்கு எப்பொ[ர],ந்ப்பட்ட  
இறையும் கொள்ளப்பெற[தொ]ம[ஹா]லலெயொம்[||\*]

### No. 393.

(A.R. No. 183 of 1901).

ON THE EAST WALL OF THE MANDAPA IN FRONT OF THE SOMANATHESVARA TEMPLE  
IN THE SAME VILLAGE.

- 1 ஸ்ரீ[||\*]திருவாய்க்கெழ்வி முன்னக திருவாவலுக்குவந்தீர்கள் மதுரையு மிழமுங்  
கொண்டருளின ஸ்ரீகுலொத்துங்கசொழ்தெவற்கு யாண்டு யச-ஆவது மகரநாயற்று  
வகுஷ்வகஷத்து வியாழக்கிழமையும் பூசமும் ப்ரமமையுமான வன்று ஜயங்கொ-  
ண்டசொழமண்டலத்து புஷ்பூர்க்கொட்டமான குலொத்துங்கசொழவளநாட்டுக்  
குன்றத்தார்நாட்டு சொமங்கலமான பஞ்சநதிவாணலுதுஷ்வேஷ்டமலத்து எரி  
இத்தெவர்க்கு பன்னிரண்டாவது பெருவஷ்டம் பெய்து ஒரு நாளை எழிடத்தில  
பெருமடையாக உடைந்த இது திருச்சரக்கண்ணப்பந் திருவெகம்பமுடை-
- 2 யான் காமன் கண்டவானவன இம்மடை எழும் அடைப்பித்து பதின்மூன்றாவதும் எரி  
நிறைந்து இரண்டிடத்தில உடைந்ததுவும் அடைப்பித்து இவ்வெரி பதிநாலாவது  
நிலைநின்ற பினபு இம்மடைகளும் கரையும் பருமை செய்கைக்கு பதிநாலாவது தைம்-  
மாலத்து திருச்சரக்கண்ணப்பந் திருவெகம்பமுடையான் காமன் கண்டவானவன்-  
பக்கல் இவ்வூர் லேறாலலெயொம் பொலியூட்டாகக் கைக்கொண்ட பழங்காசு சய  
இப்பழங்காசு நாற்பதுக்கும் பனிசையால் பன்னிருபடி பரப்பு[பு]ப்பட அளவில் குழிக்-  
கொலால் நாற்பது குழி ஆண்டுகள்தொறும் கல்விக் கரைசெய்யக்க-
- 3 . . . . . கரைக்குப் புறவாலெ கல்விக் கரை செய்யக்கடவொ-  
மாகவும் இப்படி உஜ்ராகிசுவரை கல்விக் கரை செய்யக்கடவொமாகவும் இப்படி  
லம்மதித்து இப்பழங்காசு நாற்பதும் பொலியூட்டாகக் கைக்கொண்டொம்  
இவ்வூர் லேறாலலெயொம் இதுக்கு அனுசிதம் பண்ண நினைத்தார் ஸ்ரீ[||\*]ஹி-  
கனுமாய் ஸ்ரீ[||\*]ஹிக்கு அஷ்மம் பண்ணநினைத்தார் புக்க நரகம் புகக்கடவர்களாகவும்  
ஹி[||\*]ஹிபரிபந்தஞ் செய்தார் செய்த பாபப்படக்கடவராகவும் இப்படி ஸம்மதித்து  
சிலாவைகை
- 4 . . . . .

### No. 394.

(A.R. No. 184 of 1901).

IN THE SAME PLACE.

- 1 [||\*]ஹி ஸ்ரீ[||\*] திரிபுவநச்சக்கரவ[சு]கள் ஸ்ரீஇராஜா[சு]ராஜதெவற்கு யாண்டு யச-வது  
செய்கொண்டசொழமண்டலது புஷ்பூர்க்கொட்டது சொ-
- 2 மங்கலமாந இராசசிகாமணிச்சதுர்வெதமங்க[லத்து உ]டையார் சொமீசர[முடைய]ரா-  
க்கு சக்காட்டுக்கொட்ட[து] பெரு[முனை]பூரா[ந உ]லகளை-
- 3 [||\*]சொழச்சதுர்வெதமங்கலத்துக் கரணத்தார் சந்திரசெகரந் திருவெட்டிசுரமுடையான்  
வைத சகிவிளக்கு ஒன்று[க்]து விட்ட பசு க-ம ந[ா]கு க-ம்
- 4 வீட இவை கையக்கொண்டு இவ்வளக்கு சகிராதீதவரை எரிக்கக்கடவொநாக கைய-  
கொண்டு [சு]லாவைகை செய்தகுடுந்-
- 5 தெந் இக்கொயில் சிவப்பிராமணந் கவுசிகந் உய்யக்கொண்டாநாந பன்மாகசுரபட்ட-  
நெந் இவை யெந் எழுத்து [||\*]

<sup>1</sup> Read இவர்களை.

## No. 395.

(A.R. No. 185 of 1901).

IN THE SAME PLACE.

- 1 [ஹூஸி] ஸ்ரீ [||\*] [திரு]ஹுவனச்சக்கரவத்திகள் மதுரையும் பாண்டியன் முடித்தலேயு . . . . .
- 2 ன் கொண்டருளின ஸ்ரீகுலொத்துங்கசொழிதவற்கு யாண்டு [உ]ய-வது சொமங்கலமான இராசசிகாமணிச்சுருப்பெதிமங்கலத்து
- 3 உடையார் சொமிகரமுடையார் கொயில சிவப்பிராமணன் அம்பலக்கூத்தப்பட்டனும் சொமனாத்தபட்டன் மகன் உய்யக்கொண்டியும்
- 4 இவ்விருவொழுமீ\*] னத்தப்பட்டில் இருக்கும் வாணியன் சிங்காண்டிபக்க விவ்வாண்டை தைம்]மாஸமுதல இன்னாயனாற்கு உபையமாக ஒரு சந்திவிளக்-
- 5 கு சந்திராதித்தவரை எரிக்கக்கடவொமாக கைக்கொண்ட நற்பழங்காசு க இப்பழங்காசு ஒன்றுங் கைக்கொண்டு சந்திராதித்தவ-
- 6 ரை எரிக்கக்கடவொமாக கல்வெட்டினைமீ\*] இவ்விருவொம் |—

## No. 396.

(A.R. No. 186 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஹூஸி ஸ்ரீ [||\*] திருஹுவனச்சக்கரவத்திகள் மதுரையும் பாண்டியன் [மு]டித்த[லை]யு[ங்] கொண்ட-
- 2 ருளி(ய்) ஹ்ராஹிஷெகமும் விஷையாஹிஷெகமும் பண்ணியருளிய ஸ்ரீதிரிபுவனவிரியூர-தெவற்கு யா-
- 3 ண்டு முப்பத்தொன்றாவது ஸொமங்கலத்து ஆனுடையார் ஸொமிசுராமுடைய நாயனார் கொ[யி\*]-
- 4 ல் காணியுடைய சிவப்பிராமணன் அம்பலக்கூத்தப்பட்டனும் ஸொமனா(ர)தபட்டன் மக து[ய்]ய-
- 5 க்கொண்டான்பட்டனும் மிவ்விருவொம் உடையபிள்ளையாண்டார்பக்கல் இவ்வாண்டைப் பங்குமீமா-
- 6 தமுதல் இந்நாயனாற்கு உபையமாக ஒரு சந்திவிளக்குச் சந்திராதித்தவரை(ய்) எரிக்கக்கடவொமாக கைக்-
- 7 கொண்ட நற்பழங்காசு இரண்டு இரண்டுங் கைக்கொண்டு கல்வெட்டினை மிவ்விருவொம் [||\*]

## No. 397.

(A.R. No. 187 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஹூஸி ஸ்ரீ[||\*] திரிபுவனச்சக்கரவத்திகள் இராஜராஜதேவற்கு ய[ா]ண்டு
- 2 எ-வது செயங்கொண்டசொழிமண்டலத்துப் புலிபூற்கொட்டமாந கு-
- 3 லொத்துங்கசொழிவளநாட்டுக் குற்றத்தார்நாட்டுச் சொமங்கலமா-
- 4 ன இராசசிகாமணிச்சதுர்வெதிமங்கலத்து உடையார் சொமிகரமுடைய[ய] நா-
- 5 யநார் கொயிற் திருவுணழிகை உடையொம் குலொத்துங்கசொழிக்கண்ண-
- 6 ப்பந் ஆ[தி]நாயந் நிலகங்கரையந் உள்ளாரில் நல்லாந் கலங்கத்தரையந்
- 7 இந்நாயனாற்கு நாள் ஒன்றுக்கு ஊறக்காலால் நந்த[யி]ராக அமுதுசெய்-
- 8 தருளத் தமிழர் நாழி உரிக்கு நாங்கள் கைக்கொண்ட பசு ௫ இப்பசு அஞ்சங் கை-
- 9 க்கொண்டு இப்படி சந்திராதித்தவரை செலுத்தக்கடவொமானும் திருவு-
- 10 ள்நாழிகை உடையொம் இத்தநம்ம் இராஷிப்பாந் சிபாததூளி உள்ளாரி
- 11 ல் நல்லானெந் எந் தலைமெலன லே

## No. 398.

(A.R. No. 188 of 1901).

ON THE BASE OF THE VERANDAH IN FRONT OF THE JAINA TEMPLE OF TRAILOKYANATHA AT  
TIRUPPARUTTIKKUNRU, SAME TALUK AND DISTRICT.

- 1 தாது வருஷ ஸுஷ்யஸுஷ்யபாயுதிஸு ஸ்ரீஸீஷாராஜாகிராஜ ராஜவரஸேஸுர  
ஸ்ரீஸீரவரதாவ ஸ்ரீஸீரக்ரஷாராயஸே[ர\*]ராயரு ஜயிநஸூரக ஸுஷ்யஸூரகக் கூருக்கக்  
உடையர்களுகெ திர-ப நம்ம தெவஸூரகெ செலுவ கொதுகை என்ப கிராம-  
வனு முசிறுபாக்கவெரஜிநாவாத திருமலேஷெவிவராத சுமரஹாரகே மராமே-  
ஸு சூகி வாலிஸி நிஜீ மராமேஷெ வரஜியாகி சென்னமனாயக்க தம்மையன் ஒஸிஜ உவச்-  
செரி என்ப குராமே-
- 2 க்கெ நஜீ ஷெவஸூரகக் கொ வாலித்தெவு சிவு சூ [மர]மேஷெ கட்டிக்கொண்டு சூ மராமே-  
வனு நிஜீ ஷெவர ஸராவக சூக்கிகொம்ப[ப]து இக் கொதுகை என்ப மராமேஷெ ஆ திரு-  
மலேஷெவிபுராத அக்கிறஹாராத ஷெஹாரஜெநங்க[க\*]னுக்கெ சில[ர\*]சாதன ஆக்கி கொடு-  
வதாகி நிஜீ உவச்செ[ரி எ]ன்பக் கிராமவனு நிஜீ தெவர திருநாமகெத்திறம் ஆக  
சில[ர\*]சாதனம் ஆக்கிகொம்பது ஆ [ஸூர]கனு சிருபவ லித்தெ லித்தெவு ஸ்ரீ-  
வி.ர-பவாகு உ

## No. 399.

(A.R. No. 189 of 1901).

ON A STONE BUILT INTO THE PLATFORM IN THE SAME TEMPLE.

- 1 ஸூஷ் ஸ்ரீ—தனனளவிற் குன்ற தயராது தண்காஞ்சி மு[ன்]னளது மும்முனிவர் முழ-  
கியது மன்னவனதன் செங்கொல்
- 2 நலங்காட்டுந் தென்ப நத்திக் குன்றமர்ந்த கொங்கார் தருமக் குரா உ

## No. 400.

(A.R. No. 190 of 1901).

ON THE EAST WALL OF THE MANDAPA IN FRONT OF THE APATSAHAYESVARA TEMPLE  
AT TENNERI, SAME TALUK AND DISTRICT.

- 1 [ஸூ\*]ஷ் ஸ்ரீ [||\*] திருவாய்க்[க\*]கெழ்வி [ஃ]ன்பாக திரிபுவனச்சக்கரவத்திகள் மதுடை-  
யும் பாண்டியந் முடி[த\*]தலையும் கொ[ண்\*]ட ந[ள்]ன குலொத்தங்கசொழ்தெவற்கு  
யாண்டு இந்நபத்துமுந்ராவது ஜ[ய\*]ங்கொண்டசொழமண்டலத்து தாமற்கொட்ட-  
[த்]து தாம[ர்\*]நாட்டு பெருவெண்பாக்கத்து மலேச்சுடையாநு படம்ப[க்\*]கநாயக-  
நென் இ[ம்\*]மண்டலத்து ஊற்றுக்காட்டுக்கொட்டத்து தியாகவல்லி-
- 2 வளநாட்டு திரையனாரான குலொத்துங்கசொழச(த்)துர்வெதமங்கலத்து திருவனந்திச்-  
சர[ம்\*]உடைய(ர) ம(ர)கா[த]வற்கு நான் சந்தவிளக்கு ஒன்றுக்கு விட்ட பசு இ<sup>1</sup>-  
ண்டும் கன்று ஒன்றும் இக்கொழில் காணியுடைய சிவப்பிராமணரில் கவிசிவந் செல்வப்  
பிள்ளையான அமரகன்சந்தரபட்டநெனும் எந் தம்பி உடையபி-
- 3 ள்ளையும் இ[வ்\*][விரு]வொம் இப்பசு இரண்டும் கன்[று ஒ]ன்றும் கைக்கொண்டு உபை-  
யம் [ஆ]க[க்] கைக்கொண்டு இச்சந்திவிளக்கு ஒன்றும் சந்திராதிக்கவரை எரிக்ககட-  
வொம் ஆக சம்மதித்தொம் இப்படிக்கு இவை அமரகன்சந்தரபட்டந் எழுத்து இப்-  
படிக்கு இவை(ய்) உடையபிள்ளை எழுத்து [||\*]

## No. 401.

(A.R. No. 191 of 1901).

ON THE SOUTH WALL OF THE SAME MANDAPA.

- 1 ஸூஷ் ஸ்ரீ [||\*] கொச்சடைபன்ம-
- 2 ரான திரிபுவனச்சக்கரவத்திகள் [ஸ்ரீ]-
- 3 சுந்தரபாண்டியதெவற்கு பாண்-
- 4 டயச-வது ஆடிமாதம் திங்கள்கிழை-
- 5 ம க(அ)தது நாள் ஜயங்கொண்டசொ-

<sup>1</sup> Read இரண்டும்.



- 6 முமண்டலத்து ஊற்றுக்காட்டுக்கொட்டத்து  
7 . . . . . [குலொத்து]ங்கசொ[ழ]-  
8 ச்சதுப்பெதிமங்கலத்து ஆள்உடையா-  
9 ர் திருவனந்திசுர[மு]டைய நாயனார்க்கு இக்கொ[ட்\*]டத்-  
10 து நாடவ(ர்)ரொம் பெருமாள் திருமெனிக்கு [ந]ன்றாக நா-  
11 ங்கள் திருவாடித்திரு[நாள்] எழுந்தருளுவிக் கையில் இ-  
12 த்திருநாள் சந்திராதித்திய[வ\*]ரை செல்வ[தா]க இத்திரு-  
13 நான்படிக்கு நிற்பயிப்புக்கு உடலகொனுக்கு இன்னு-  
14 யனா[ர்\*]க்கு தெவதானமாக விட்ட நிலமாவது கிளியூரு-  
15 . . . . . நிலைமணஞ்செரி உத-  
16 யான் காணியான கற்றுக்கொட்டு குன்றத்தில் . . . கில் மா-  
17 தயன்தாங்கல் தென்பாற்கெல்லை அம்பல[த்]தான் கு-  
18 [ழி]க்கு தெற்கு கிழக்கு நொக்கின வழிக்கு வ[ட]க்கும்  
19 இவ்வழி மெற்குற மெலபாற்எல்லைக் காரணை[ல்]லைக்கு கி-  
20 ழக்கும் வடபாற்எல்லை வெலூர்எல்லைக்கு தெற்கும்  
21 கிழக்கு [ந]டுங்கொல்லை மெல்தரிசுக்கு மெற்கும்  
22 இதன் தென[கி]ழக்கு எச்[சு]ர்எல்லைக்கு மெற்கும் ஆ[க]  
23 [இ]ந்த நான்கெ[ல்\*]லைக்கு [ட்பட்ட நில]த்தில்  
24 உள்ளூர் நாயன்மார் தெவதா[ந]ம் திருவிடை-  
25 யாட்டம் பனி[அ]ரிசிக்கு [நீ]க்கி [ந்நற] நன்-  
26 செய் நிலத்துக்கும் புன்செய் நிலத்-  
27 [து]க்கும் கொ[ள்\*][னு]ம் குடிமை ஆயம் காசக[ட]-  
28 மைப் படிசூற்றம் காத்த[ை]கப்பச்சை  
29 [காணி]க்கைக[ள்] பொன்வரி நாட்டுவரி மின்பா]-  
30 [ட்டம்] எப்பெற்ப்ப[ட்\*]ட அனைத்தாயங்கனும் உ[ட்]-  
31 ப்பட இன்னாயனாற்கு இத்திரு[நாளில்] இறை[யி]-  
32 [னி] குடிநிங்கா தெவதானமாக விட்டொம் இ-  
33 ன்னிலத்துக்கு இராசகரத்தா . . . எப்-  
34 பெற்ப்பு இறைகனும் நாங்களை ஏறட்டு  
35 கொண்டு இறுக்ககடவொம் ஊற்று[க்]கா-  
36 ட்டுக்கொடத்து நாடவரொம்<sup>1</sup> இந்த நான்-  
37 கெ[ல்\*]லைக்கும் திரு[ரு\*]ச்சுலதாபரம்<sup>2</sup> பண்ணி இன்னாய-  
38 னார் கொயிலிலை இப்படிக்கு கல்லும் வெட்டுவி-  
39 த்து குடுத்தொம் இப்படிக்கு இவை பணியால்  
40 நாட்டு[க்\*]கணக்கு சி[ய]புரமுடையான் ஜயங்-  
41 கொண்டசொழுவொளான் எழுத்து<sup>3</sup>

## No. 402.

(A.R. No. 192 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ சி [||\*] கொற்சடையபன்மரான திருபுவனச்சக்கரவத்திகள் எ[ம்\*]மண்டலமும்  
கொண்டருளி[ய\*] ஸ்ரீசந்தர-  
2 பாண்டியதெவற்க்கு(ய்) யாண்டு பதினொன்றாவதுக்கு எதிராமாண்டை ஆடிமாதம்  
இருபத்து[து\*]எழாந் தியதி செயங்கெ<sup>3</sup>ண்ட(ண்ட)சொழ-  
3 மண்டலத்து ஊற்றுக்காட்டுக்கொட்டத்து திரையனாரான ஸ்ரீகொலொத்துங்கசொழ-  
சதுர[ப்\*]பெதிமங்கல[த்\*]து மாசபையொம் உடையார் திருவன-  
4 [ந்]திச்சுரமுடைய நாயனா[ர்] கொ[யி]ல் ஆண்டார்சத்தியதெவர் முன்னாள் செய்[த்]  
த[ர்\*][ம்]மக்காரியத்துக்கு பெருமான்முதலிகளில் உடையர் அதி-  
5 யமாணர் திருமுன்நாக நாடவர் திரண்டு இருந்த கெட்டு இக்காரியத்துக்கு உடையார்  
திருவனந்தி[ச்சு]ரமுடைய நா-  
6 யனாற்க்கு தெவதான(ம்)மாக இக்கொயில் நியாதித்தார் எங்கள்பக்க[ல்] . து .  
நிலக்காணியாக முன்னா[ளி]ல் கொண்டு உடைய நில-

<sup>1</sup> The letter ட is written below the line.<sup>2</sup> Read பநம்.<sup>3</sup> Read செயங்கொண்ட

- 7 [த்\*]திலெ [வி] . . . கடவதாக சி[ச]பித்த நிலம் எழுவெலிஇனால பாடகம் நாற்பத்-  
[த்][ர\*][ண்]டுக்கு வடக் . . . லை உத்தமசொழுவதிக்கு தெற்கு
- 8 [மும்முடிசொ]ழுவாய்க்காலுக்கு வடக்கு அ - கூ உ - ச[தி]ரத்து வாணராயன்முத்தை  
பாடகம் ஒன்றும் வதிக்கு கீழ்க்கு எ-கூ
- 9 முனமுஞ் சதிரத்து செழியதரையன் கூரத்தான் பாடகம் கலு-லும் கூ - சதிரத்து  
கிளிமங்கலமுடையான் கல்லன் பாடகம் கலு-லும்
- 10 கடம்பராயன் கல்லன் பாடகம் கவ - லும் அ - கூ ன - சதிரத்து காங்கையன் கல்லன்  
பாடகம் ஒன்றும் மகதராயன் கல்லன் ப[ர\*]ட(ர)கம் ஒன்றும்
- 11 உ-சதிரத்து விரகங்கள் க[றி]அமுதுவட்டம் பாடகம் க-ம் வாணராயன் கறிஅமுது(ப)-  
வட்டம் பாடகம் க - ம் அம்மைஅப்பமாராயன்
- 12 க[றி]யமுதுவட்டம் பாடகம் க-ம் காங்கையன் பல்லாபுரத்தாதம் [அ]க்[கா]ரகுண்டிலும்  
பாடகம் கதைக [க - கூ] டு - சதிரத்து காச்சிக்கழுவல் பாடகம் க - ம் டி - கூ  
கூ - சதிரத்து இ-
- 13 ருங்கொளந் எத்தச்செறு பாடகம் க-ம் நல்லாள் எ[த்]தச்செறு பாடகம் ஸுஸூ-ம் டி-கூ  
ச - சதிரத்து காலிங்கராயன் மொண[வாய்]முக்கர் பாடகம் க - ம் [அ]ரகிங்க . . . று-  
வதிகு கிடி[க்கு மு]ம்முடிசொழுவாய்க்காலுக்கு வடக்கு க-கூ கூ-சதிரத்து சம்பந்-  
தன் சார்தாரான நடுவடைபாடகம் ஒன்றும் உ - கூ க - சதிரத்து திருவெகம்பமுடை-  
யான் பாடகம் ஒன்றும் மாதிரிப்ப[ள்\*]னை பாடகம் ஒன்றும் அ-சதிர[த்\*]து திருப்புக-  
குழிவட்டம் பாடகம் ஒன்றும் உ - கூ [டு] - சதிரத்து நரசிங்கபன்மர் சொன்முக்கர்  
பாடகம் க-லும் நந்திபன்மன் . . . . . பர்டகம் . . . . . சதிரத்து  
நரசிங்கபன்ம . . . . . ம் கவ - ம் முதலி [பா]டகம் கவ - ம் ன - கூ  
டு-சதிரத்து அபயத்தான் பாடகம் அரை செல்வபெண் [பாடி]கம் க-ம் ச-கூ அ-
- 14 சதிரத்து ஆவத்தன் ஆண்டானவட்டம் பாடகம் ஒன்றும் [உ-கூ] அ-சதிரத்து ஆவத்தன்  
இரு[தனை]யன் பாடகம் ஒன்றும் ச-கூ எ-சதிரத்து திருப்புக்குடி உபபூரான் மகன-  
பட்ட[பிள்ளை] ஆவத்தன் உபபூர . . . . . யும் கூ - சதிரத்து பிரிதியங்-  
கரையன் பாடகம் உ - ண்டும் வத்தராயன்பாடகம் ஒன்றும் [வ]டிவுடையான் பாடகம்  
ஒன்றும் டு - ச[திரத்]து காளத்திஆண்டார் பாடகம் ஒன்றும் ச - [ச\*]திரத்து  
தாழி[ப்]பிள்ளைபாடகம் முக்காலும் ம[க]தராயன் அரு[ம்]பாடகம் ஒன்றொகாலும்  
டு - கூ ச - சதிரத்து நந்திபன்மன் அத்திமு . . . . . க க-ம் கூ - சதிரத்து  
அதியமான் தெற்கடைய பாடகம் கலு-ம் கூ-கூ அ-சதிரத்து பள்ளிஅ[ரை\*]றஞ்ச்சி  
பாடகம் [க]-ம் எ-சதிரத்து இராசிங்கபன்மன் பாடகம் [க]-ம் கூ-சதிரத்து பெ-
- 15 ருமரணயர் பாடகம் க-ம் தெவாண்டை பாடகம் க-ம் டு-சதிரத்து ஆண்டார் ஈசான-  
தெவர் பாடகம் க-ம் அறமனத்தான் பாடகம் அரையும் ஆகப் பாடகம் நாற்பத்திரண-  
டம் இனநாயனர்க்கு குடிநீங்காத் தெவநானமாக விட்டொம் இந்நிலத்தால் வரும்  
தி நவாதிரையெய்யும் இந்நாயனர்க்கு ஆடிஅருள விட்டொம் திரையனாரான  
பு[ரி]சுவலத்துங்கசொழ்சுதுவெ-தி[ஜீ]உ[தூ] லீஹாஸலெயெயம் இப்படிக்கு இவை  
பணியால் திரையனா(ர) டுடையான் எழுத்து<sup>0</sup>

## No. 403.

(A.R. No. 193 of 1901).

ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE IN THE SAME TEMPLE.

- |                                                  |                                                             |
|--------------------------------------------------|-------------------------------------------------------------|
| 1 [ஹ]வீ ஸ்ரீ [  *] திருவாய்க்கெ[ழ்]வி<br>முன்னு- | 11 கெக்கொட்டத்து திரையனாரான ஸ்ரீ<br>குலொ-                   |
| 2 கத் [தி]ர[வ]னச்சக்கரவர[த்]திக-<br>ள் ஈடி-      | 12 த்துங்க[டு]சாழ்ச்சுதுவெ-திமங்கல -<br>த்து ஆறு-           |
| 3 மு[ம்*] மதுரையுங் கொண்டரு-<br>ளின              | 13 டையார் திருவனந்திபூரமுடையா-<br>ர்க்கு இத்-               |
| 4 ஸ்ரீராஜாயிராஜஉவர்க்கு யாண்டு                   | 14 [டு]தவற்க்கு[கு] ஐஞ்சாவது நாள<br>எழுந்தருளுவித்த திருப்- |
| 5 யெ-[ரு] வது ஜயங்கொண்டசொழம-                     | 15 பள்ளிஅ[ரை]றநாச்சியார்க்கு அமுது-<br>படிக்கு உடல-         |
| 6 ண்டலத்துப் புலி புர்க்கெ[க]ரட்டமா-             | 16 . . . . . கொண்ட[டு] விட்ட நில-<br>ம் [செம்பி]யன்மாதெவி-  |
| 7 ன குலொத்துங்கசொழுவளநா-                         | 17 . . . . . ராச்சனூர்த் திருநட்ட-<br>ப்பெருமாள்பட்டன்-     |
| 8 ட்டு நகரம் பூந்தமலியில் வாணிக-                 |                                                             |
| 9 ன் மங்க[ல]ங்கழான் பொன்[ன]-<br>ன் காக்க[கு]நா-  |                                                             |
| 10 யகனெ[ன] இம்மண்டலத்து உறந்-<br>றுக்காட்-       |                                                             |

- 18 . . . . . லேகொண்டெடைய நிலம  
ஜயங்கொண்-
- 19 . . . . . விளாகத்து உத்தமசொ-  
ழவதி[க்]குக் கிழக்-
- 20 [கு]சம்பியன்மாதெவிவாய்க்காலு-  
க்கு தெற்கு ந-
- 21 ாலாங் கண்ணாற்று முன்றாஞ்சதிர-  
த்து வடக்கில் ஒருமா-
- 22 வில் மெலைப்பாடகம் ஒன்றும் உட்க-  
23 ட்டலே சுத்தமவிவிளாகத்தில் உத்-
- 24 தமசொழவதிக்கு [ம]றகு மும்-  
முடி-
- 25 சொழவாய்க்காலுக்கு வடக்கு ஆ-  
றாங்
- 26 கண்ணாற்று நாலாஞ்சதிரத்தில் மெ-  
[லை]
- 27 ஒருமாவிற் கிழைநெடும் [ப]ாடகம்  
ஒன்று-
- 28 ம் எழாங் கண்ணாற்று முன்றாஞ்ச  
திரத்து
- 29 மெலை ஒருமாவில் மெற்கை[ட]ய இ-  
ராச்சனார்-
- 30 த் தருண[ண]ந்து[செ]கரபட்டன்-  
பக்கல் விலை-
- 31 கொண்டெடைய நெடும்பாட[க]ம் ஒ-  
ன்று-
- 32 ம் ஆக பாடக[ம்\*] முன்று இப்பாட-  
க[ம்\*] முன்று-
- 33 [ம்] இத்திருப்பள்ளிய[ை]றநாச்சி-  
யார்க்கு
- 34 [அ]முதுபடிக் குடலாகச் சந்திராதி-  
[த்\*]தவ-
- 35 ரை தெவதானமாகக் கொண்டு விட்-  
டெ-
- 36 ன் வாணிகள் மங்கலங்கிழான் பொ-  
ன்-
- 37 னன் கா[க்கு]நாயகனென் இவன்  
வெண்-
- 38 [ட] எழுதினென் இந்தத் தி[ரைய-  
னாரான]
- 39 ஸீகுலொத்துங்கசொழச்சதூர்-  
[வ]-
- 40 திமங்கலத்து கரணத்தான் [வ]-  
ளிச்-
- 41 செரிக் கா[ட்டு]ப்பொத்தன் ஒற்றி-  
[கா]-
- 42 ண்டான் சொந்தாமரைக்கண்ண-  
[னெ]-
- 43 ன் இவை யென் எழுத்து [ ]

## No. 404.

(A.R. No. 194 of 1901).

IN THE SAME PLACE.

- 1 திருவாவநிசூரவதி[க]கள் ஸீகுலொ-  
த்து-
- 2 ந்கசொ[ழ]டிவற்கு யாண்டு [ந]-  
யந-ஆவது
- 3 ஜயங்க[க]ாண்டசொழமண்டலத்-  
[து] ஊ-
- 4 த்றுக்[க]ாட்டுக்கொட்டத்து சூா-  
[க]ர்வல்லி-
- 5 [வ]ள[நா]ட்டு ஸீகுலொத்துங்க-  
சொழ-
- 6 [அ]தவெ[தி]மங்கலத்து லீலாஸ]-  
லெ[யொ]-
- 7 ஸலாவுவெஸூ பண்ணினபரி-  
சாவது [ந]ம்முர்
- 8 திருவ[ந]னீராமுடைய லீலாடிவ-  
ரொ ரா[ஜ]-
- 9 ராஜர[சூ]ர[சூ]ருமாகத் திருப்-  
பள்ளியெழ்ச்சி[ச]
- 10 ஸூ[சீ] பூஜைகைக்கு டீரவு[வ]சி-  
வாடிநா[சூ]மா[க]
- 11 ஐயன்செரியுடையான் தெவன்  
திருவல்[வ]-
- 12 [மு]டை[யா]ன ராஜாதிசூ விழு-  
[ப்பரை]யன் யஜி[டி]ரா-
- 13 தாலாகவும் இப்பூஜைக்கு ஸூவ[ஸி]-  
[வ]ஜா[நா]-
- 14 த்தராஜி ஸிவஸாஸூகடி[யூ] வு-  
திவாடிநா[சூ]மா[க]
- 15 கவும் இராஜாஸூகங்கள்ல [விவ]ரிக்கப்-  
படுகிற வா-
- 16 ல . . . . . லீலாடிஸிவகடி-  
கூ[வ]ரதிவாடி-
- 17 (ம்)[மாகவும்] இடி[டி]வர கொடியுக்-  
கு ஸீ[வ]
- 18 . ஸீ[வ] . . . . . வாடி குவா-  
ய[டி] . . . . . லீ-
- 19 . . லிந சூடி[செ]வா[வா][ய-டி\*]-  
ன் காஸூபன் ஸி-
- 20 . . . . .  
வா[வா]
- 21 சுவரா கலா[சூ]வ[டி]ன் [லீலா]-
- 22 யஜி[டி]வரதிசூ[சூ]கடி[டி]வ[டி]வ[டி]வ[டி]-  
வாடிக்கடி
- 23 யஜி[டி]த்துகு ல[டி] ராஜி[டி]யெரி-  
ககு மெந்-
- 24 கும் பெ[ரு]வடிக்கு வடக்கும் கவி-  
னு [பாய்த்தல]-
- 25 க்குக் கிழக்கும மும்முடிசொழப்பெ-  
ரெரிக்குத்

- 26 தெற்கும் இந்நாற்பாலெவ்வக்கும்  
நடுவு-
- 27 [பட்ட] நிலம் இந்நாள்வரை . . .  
. காடு [கோ]-
- 28 [ளா]ய்த் தரமும் பரப்பெற்று மின்  
. . . டனமையி[ல்]-
- 29 தெவன் திருவல்லமுடையான[ன]  
ராஜாஜித்யுவி-
- 30 முப்பரையன் எங்கன்பக்கல் [கா]-  
ண்டி காடுவெ-
- 31 [ட்]டிந் திருத்தி விட்ட இன ல-ஒலி  
யில் . . . . லொ[ம]த்-  
தி-
- 32 [வ] தீசு நாணி நெல்லாக்கித் தி-  
ருவமு[த்]ரிசு உன்றிட்ட தி[வ]-
- 33 [த்]ங்கநகரு நெல்லு முக்குமுணி-  
யும் ஸீவர் கா-
- 34 ஸூபர் . . . திதஸ்வஸாச டெகூ-  
ஸூராஜிசெவாஹ-
- 35 [ரய-ல்]க்கு [நெல்லு]க கு[முண]பு-  
ம் . . . . உஜாஜி-
- 36 [த்]வரை [நிவ]நத[ர்]மாகி இன்-  
னிலத்தககு வெலிககாச அக-  
கா-
- 37 ராயமும் இறை வெட்டி முட்டையா  
ளெப்பெப்பட்ட-
- 38 னவும கொள்ளப் பெறொதாமாகவு-  
[ம்] இக்கல்வெ-
- 39 [ட்]டிப்படி யனநிமே செய்வாரும்  
ய-ல் மிறக்குதல் கா-

- 40 சுகொளனுதற செய்வார் திருவாணை  
யன்நி உண்ப்படி
- 41 மராமத்துக்கு உஹிதம் பண்ணி ம-  
கெயிடை குமரி-
- 42 [இ]டை செயதபாபம் கொள்வொ-  
மாகவும் இஹா-
- 43 நத்து ஸீவரெய[ரி]-
- 44 வாரநடு[டி]ராஜிஹா-
- 45 வார[டி]யதன வரகிஷி-
- 46 த்த உஹிதகூலாவத்-
- 47 த்தில் கவணாஹ-கா-
- 48 லொகக் காணமுட-
- 49 ய நுமி[நா]ர் ஹாநங்-
- 50 கதகக[ஸ]ஸாங்க[வய-] [ச\*]-
- 51 நா[ந] கசபாக்கஸ[ஹ]-
- 52 லுடயா இஹாஹய-ல்-
- 53 நத்துக்கு [ஶ]சூராய்ய[ன]-
- 54 மராமவாக்கி லஹாவூவ-
- 55 லெஹு பண்ணி ஸீவரெ-
- 56 கை பண்ணி வித்தகக் குடு-
- 57 த்தொ மி[வ]யூர் லொ-
- 58 லெஹெயொ லெஹிதகூலாத்துக்கு க-  
முகா [வி]ரண்டு பாக்கும் கண்ட-  
ரா[தி]ச்சுவாய்க்காலுந் நுதெற்க-  
[க] நுலுவினாகத்து டேவருட்-  
டையும் லு[த்]ராஜிசு நுலு வெலி  
நிவ[மு] (ம்) ஶீவ[ஹ]கூலா லெஹு-  
ஷம் காணமுடய உஹி-ஹா-  
ஹுன் லெஹு ஹாஹம் [||\*]

No. 405.  
(A.R. No. 195 of 1901).  
IN THE SAME PLACE.

- 1 புகழமாத விளங்க ஜபமாத விளம்ப நிலமகள் நிலவ மலர்மகள் புணர உரிமையிற் சிறக  
[ம]ணிமுடி [கடி\*] மீநவர் நீங்கெட வில்லவர் துரேதா எனைமன்நவர் சாயலுந் தி  
[டி\*]தா திக்சுநத்தும் தன் சக்ரா நடாத்தி விசுவஹாலானத்து
- 2 அவர் முழுதடையாளெடும் வித்திருக [ரு\*]ளிம கொவிராஜசெகர்வீ-ஹாநசகூவத்கள்  
ஸ்ரீசுவொத்துங்கிசாளெஹுயாண்டு முப்பத்தாறாவது ஜபங்கொண்டசொழ-  
மண்டலத்து ஹற்றுச்சாட்டுக்கொட்டத்து ஹற்றுக்காட்டு-
- 3 நாட்டு ஸ்ரீஹொத்துங்கிசொழ்ச்ச [ரு\*] (ர்)ப்பெதம்மங்கலத்துத் திருவனஹ்ராமுடைய  
ஹொஹவங்கு இவ்ஹூரூபு வாயும் வெள்ளாட்டி உலகுடையான் செவ்வி வைத்த  
ஹஹிளக்கு ஓற்று
- 4 ஓற்றுஹும் விட்ட ஆதி பன்நரண்டு இப்பன்னிரண்டுங் கைச்சொண்டு ஆட்டிப் பன்னிரு-  
நாழி நெய் நன்றொவெ சஜாதத்தவர் அளங்கடவெந் தாழி நாமயென<sup>1</sup> ||-

<sup>1</sup> The following two lines are engraved in continuation of this inscription. Though they are written in a similar hand they seem to have no connexion with it.

- 1 ம் ஹொஸ[ஹ]யாம் உட்டாம்புறத்த உஹ-ஹுமுமாரட்ட ஹொரிய[ஹ]யா ஹயாலும் ஹொசச-  
[ஹ]ர் சுவஹெஹட்டத- இராபூர் சிராமபட்ட ஹுதராஹூயாஹ்யா ஹணியாஹும் மாடபொச உரு-  
ஹுநா[ஹ]யணபட்டஹொலிஹாஹ்யா ஹணியாலும் இப்படிசு கு அட்டாம்புறத்த ஹூகூலுபட்டந்  
ஹுத்த இ[ஹ\*]படிசு இராசசுநார் [ஹ\*]ஹவாஹஹஹட்டந் ஹுத்த
- 2 இவை இராசசுநார் திஹ நாஹபட்டந் ஹுத்த-ஹவை சாட்ட[ஹ]ககுறி வெண்ணையகூலிவித்தந்  
ஹுத்த-ஹவை ஹொலாராஹி ஹூகூலுஹூலிவித்தந் ஹுத்த இத்தன்மநு செய்வித்தான்  
ஹுத்தூர்ஹுவன் . . . . . இவ்ஹூர்க் கணக்கன் குமாரசத்தி திருச்சிற்றம் ஹமுடையாந்  
ஹுத்த [ஹ\*]

## No. 406.

(A.R. No. 195-A of 1901).

IN THE SAME PLACE.

- 1 கொவிராஜகெவலிவநீரான உடையார் ஸ்ரீவிரராஜேநு . . . . . வது  
ஜயங்கொண்டசொழமண்டலத்துக் காவியூர்க்கொட்டத்துப் புலிவலநாட்டு . . . .  
. . . . . திருக்கடம்பஞ்சுறை உடையார் சூழிசாஸுடு . . . . .
- 2 இ[வ்\*]ஜூர் இத்தெவர்க்கு விட்ட திருவமுர்துபட்டிக்கு வடக்கு . . . . .  
. . . . . மான கொல்லைநிலத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை பகிடிக்கெ பாய்ந்த ஊர்க்கா-  
லுக்கு [டு]தற்கும் . . . . . ரு மகப்பட்ட நீர்நிலமுங் கொல்லைநில-  
மும் பதி . . . . .
- 3 நின்றும் இநிலத்துக்கு நீர்க்கிழவண்ணம் பதி . . . . . லாக-  
கொலகலம வாய்க்கால் கல்வி நீர் பாயப் பெறுவதாகவும் இப்பரிசு எம்மி லிசை . . .  
திருக்க . . . . . [சூ]ஜிசாஸுடுஐஸூர[ர்\*]பக்கல் அரையந்  
செய . . . . .

## No. 407.

(A.R. No. 196 of 1901).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- 1 + ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமெ[வி\*] மருவி[ய\*] திருப்பொன்மாதா புணர்ந்து [தி]டந்மெவு  
கீலமகனும்[ம்\*] நலம்பெருது சிறந்திருப்ப விசையமிகும்[ம்] மாமகனும் வெல்புயத்து  
விற்றிருப்ப இசைவுடைய<sup>1</sup> மடமகனும் எண்டிசைதொறும் புகழ் வள[ர்\*]ப்ப  
பா[ர்\*]முழுது பரணிருவர் பைம்பொன் முடி பணிந்திறைஞ்சு கழிநிலமகள் படவம்  
இ[னி\*]துவாழ மணம் புணர்ந்து
- 2 சிர் வள[ர்\*]ந்த முடி கவித்தென செம்பொ னணிமுடி சூடி மல்லை ஞாலத்துப்  
பல்லுயு[ர்\*] கெல்லா[ம்\*] மதுவின் முறைநெ[றி] நடா[த்தி\*] எலையி [வி\*]ன்பம்  
பியல்வட(ன்) னெய்த எலமதி வெண்குடை [நிழ\*]ற்றச் செங்கொ லொச்ச வாழி  
பல்லாழி [ய]ராழி நடப்பச் செம்பொன் வரலிஜீ ஜாலனத்துப் புவனமுழுதுடையா-  
ளொடு விற்றிருந்தருள்[ய\*] கொப்பரகெசரிபற்(ப)மரான திரிபுவனச்-
- 3 சக்கரவத்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழதெவற்கு அஞ்சாவது ஜயங்கெ[ர்\*]ண்டசொழ-  
மணு[லத்து ஊ]ற்றுக்காட்டுக்கொட்டத்து<sup>2</sup> தியாகவல்லிவளநாட்டுத் திரையநெரி-  
ஆன குலெ[ர்\*]த்துங்கசொழச்சுநர்வெதிமங்கலத்து திருவனந்திச்சரம் உடையாருக்கு  
இவ்வூம் செம்பியன்மாதெவச்சேரியில் இராச்ச[னூ]ர் சகாழிப்பிள்ளை உலகுடைய-  
நாய-
- 4 னர் குலொத்துங் . . . . . ன் செய்ய இன்னாயனாருக்குத் திரு-  
மடைவிளாக[ம்\*] விட்ட திரு[ரு\*]முகப்படி<sup>3</sup> திரிபுவனச்ச[க்\*]கரவத்த[க்\*]ள்  
கொநெர்ன்மை[டு]க[ர்\*]ண்ட[ர்\*]ந் ஜ[ய\*]ங்கொண்டசொழமண்டலத்து ஊற்றுக்-  
காட்டுக்கொட்டத்து தியாகவல்லிவளநாட்டுத் திரையநெரி குலொத்துங்-
- 5 கசொழச்சதிவெ[தி\*]மங்கலத்து உடையா[ர்\*] திருவ[னந்திச்சரமுடையார்] இவ்-  
ஆ(ரி)லெ ஶு . . . . . து ராஜராஜந்நு [வ]டக்குநாக்கி திரண்-  
டாளு சதிர(ம்) மறித பாய் அமன்கவாய்க்காலிலெ உற்ற அழத்தொட்டி நெர் நாலாங்  
கண்ணாற் றுற்ற நெர் ஆசறிதிக்கு மெற்கும தேற்பாற்<sup>4</sup> கெலலை மும்மு[டி\*]சொழ-  
வாய்க்காலான வடக்கில் மங்கல-
- 6 . . . . . ல் கிளத்து பெ(ர்)ரெரிக் கரைக்குக் கிழக்கும் வடபாற்-  
கெல்லை நாலாங் கண்ணாற் றுசுறுதிக்குத் தெற்கும் இன்னாந் கெல்லைபுள் ளகப்பட்ட  
உண்ணில[ம்] ஒழிவின்[றி] நம்பெரா[ற்] திருநிறுச்சொழன் திருமடைவிளாக-  
வென்று<sup>5</sup> வெறு பிறித்து இன்னாபநாற்கு திருமடைவிளாகம[ராக] அஞ்சாவது முதல்<sup>6</sup>

<sup>1</sup> The letter ச in இசை is engraved below the line.

<sup>2</sup> The letter த in கொட்டத்து is incised below the line.

<sup>3</sup> The letter டி in திருமுகப்படி is incised below the line.

<sup>4</sup> The letter ந in தேற்பாற் is engraved above the line.

<sup>5</sup> Read °மென்று.

<sup>6</sup> The inscription is incomplete.

## No. 408.

(A.R. No. 196-A of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸவ-<sup>(ர)</sup>லீ<sup>1</sup> வருஷம் அற்பசீ ய யகவ. பவலக்குசொக்கரையும் அவங்கார பீடம்கனும் கூள்பெனத்<sup>1</sup>
- 2 யிலெ பெருமாள் கொயிலில் சி<sup>[\*]</sup>பாசாரி அனுதாரி திருமெலிக் கொள்ளுகையில் இவறகு
- 3 அதிகாரம் நயினா<sup>(r)</sup>பிள்ளையும் [தா]னத்தாரும் முடமாவடியில் முத்தயாகையில் . . .
- 4 த்து கிழ்புறத்தில் தடி<sup>2</sup> ன குழி<sup>3</sup> உா இந்தக் குழி இருனூழும் ப[வ்]விரடிக்கொலால்]
- 5 ன்ளியம் சனூர்த்தித்தவரையும் செலுத்தக்கடவொம்ஆகவும் யிப்படிக்கு திரையனூர்-  
உடையா<sup>[\*]</sup> அழக
- 6 இட்டொம் இதில் அந்தரா<sup>[ய]</sup>மும் பாட்டமும் இத்திருவனந்தி<sup>[ச]</sup>ரமுடையாற்கு  
இறக்கவும் இட்டொம் இவை புரவரிசீகரண . . . . . பூருடையாந்  
எழுத்து<sup>[\*]</sup> இவை புரவரிசீகர<sup>[ண\*</sup>]நாபகம் இறைங்குடிசீழவன் எழுத்து<sup>[\*]</sup> இவை  
புரவரிசீகர<sup>[ண\*</sup>]த்து முகவெட்டி முகையுருடையா<sup>[ந்]</sup> எழுத்து<sup>[\*]</sup> இவை புரவரி-  
சீகரணத்து முகவெட்டி நண்ட<sup>[வம]</sup>ர் எழுத்து<sup>[\*]</sup> இவை சீகரண<sup>[\*]</sup>த்து முக-
- 7 வெட்டி<sup>4</sup> வகெக்குவை . ர் எழுத்து<sup>[\*]</sup> இவை புரவரிசீகர<sup>[ண\*</sup>]த்து முகவெட்டி  
தெற்புக்கை உடையாந் எழுத்து<sup>[\*]</sup> இவை விவாடத்தரை<sup>[ய]</sup> எழுத்து<sup>[\*]</sup>  
[இ]வை வயல்நாட்டரையன் எழுத்து<sup>[\*]</sup>

## No. 409.

(A.R. No. 197 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ஷ ஸ்ரீ<sup>[\*]</sup> புகழ்மாது விளங்க ஜய<sup>[ம]</sup>ரது விரும்ப நிலமகள் [நிலவ மலர்மகள் பு]ணா  
[வு]ரிமயிற் சிறகை மணிமுடி குடி மிநவர் நீலகேட வில்லவர் குலேதா [எனை மந்]-
- 2 வ ரிரியலும் முழிதரத் திக்கனை<sup>[\*]</sup>தும் தந் சக்கர நடாத்தி விவெஜஅஹிஷெஹ<sup>3</sup>  
[ப]ணணி [விரலிஷா<sup>\*</sup>]வகத்து அவனி முழுது முடையாளொடும் விற்றி நனருளிய  
கொவிராஜகெசரிபதரான சக்கர-
- 3 வத்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழி<sup>[\*]</sup>வறாகு யாண்டு சயக-ஆவது ஜயங்கொண்ட-  
சொழி<sup>[\*]</sup>மண்டல<sup>[\*]</sup>த்து ஊற்றுக்காட்டுக்கொட்டத்து ஊறறுக்கா<sup>[\*]</sup>டுநாட்டுக்  
குலொத்துங்கசொழிச்சுதவெ-<sup>4</sup>கிமங்-
- 4 கவத்து [ப] நங்குறி ஸ்வெலெயாம் பூமி சிலவி<sup>4</sup>வயாவணக் கையெழுத்து நம்மூர்த்  
த் . . . . ஸுரமுடையார்க்கு திருஅத்தசா<sup>[ம]</sup>த்துக்கு திருஅமுதுக்கு அரிசி  
குறுணிக்<sup>5</sup>ும் பிள்ளையார்க்கு அரிசி
- 5 இ நநாழிக்கும் நெல்லு முக்குணணி ஒ<sup>[\*]</sup>நாழியும் கறியமுது முன்றுக்கு நெல்லு  
முணாழி . . . . முது ஆழி<sup>[\*]</sup>க்குசு நெல்லு முணாழியும் தயிரமுதுக்கு<sup>[\*]</sup>  
நெல்லு இருநாழியும் மிளகமுதுக்கு நெல்லு ந[ா]-
- 6 ழியும் உப்பமுதுக்கு நெல்லு உரியும் அடைக்காயமுது பாக்கு பத்துக்கும வெற்றிலை  
நாற்புதுக்கு நெல் ஈரு<sup>[\*]</sup>நாழியும் மஞ்சள்காப்புக்கு நெல் லுரியும் திருமடைப்பள்-  
ளிக்கு விற்றுக்கு
- 7 நெல் நாழியும் குசக்கலத்துக்கு நெல் நாழியும் திருமெய்யுச்சுக்கு நெல் முணாழியும் சதா-  
ரிகது நெல் ஈ நநாழியும் திருப்பரிசட்ட மிரண்டுக்கு நெல் முணாழியும் டயூரவலிக்கு  
தும்பைத் தி<sup>[\*]</sup>புள்ளித்தாம<sup>4</sup> நாழிக்கு நெ-
- 8 ல் நாழியும் புஜிப்பார்க்கு நெல் நநாழியும் திருமஞ்சணம் வைப்பா<sup>[\*]</sup>க்கு நெல் விரு-  
நாழியும் தி நப்பதியம் விண்ணப்பஞ்செய்வார்க்கு நெல்லுக் குறுணியும் ஸவிவிளக்கு  
நாற்புதுக்கு நெல்லு முக்குணணியும் திருனகாவிளக்கு ஒன்றுக்கு நெல்லு குறுணியும்  
சிறுகாலஸகி மகிரபொகத்துக்கு அரிசி நானுழிக்கு நெல்லுக் குறுணி இருநாழியும்
- 9 கறியமுது நெய்யமுது உள்ளிட்டு வெண்வெனத்தக்கு நெல்லு அறுநாழியும் இப்படி  
நிம<sup>[\*]</sup>ம் செல்லக்கடவதாகவும் இத்தெவர் கொயிலிலெ கருணாகாந்சாலை அறுவொ-  
ஜநத்துக்கு கலம் ஐஞ்சுக்கு அரிசி குறுணி யிருநாழிக்கும் நெல்லு முக்கு<sup>[\*]</sup>ணி ஒரு  
நாழியும் கறி முன்றுக்கு நெல் முணாழியும் மொருக்கு நெ<sup>[\*]</sup> விருநாழியும் உப்புக்கு  
நெல் நாழியும் நெய் ஆழி<sup>[\*]</sup>க்குக்கு நெல்லு முணா-

<sup>1</sup> Read கூலியன்றி.<sup>2</sup> The word தடி is represented by a symbol.<sup>3</sup> குழி is expressed by a symbol.<sup>4</sup> The letter வ of வகெ is engraved below the line.

- 10 ழியும் பாக்குப் பத்துக்கும் வெற்றிலை நாற்பதுக்கும் நெல் விருநாழியும் அவொதுக்கு நெல்லுக் குறுணியும் குசக்கலத்துக்கு நெல் நாழியும் விறகுக்கு நெல் நாழியும் இப்படி உண்[ண]க்கடவதாகக் கங்கைகொண்டசொழவளநாட்டு விழுப்ப[ை\*]ரயநாட்டு நெற்குன்றநாட்டுக் குடாமுருடையார் வெளாந் சங்கரநாராயணந் கொண்டு விட்ட சங்கரநாராயணவிளாகமாவது வடபாற்கெல்லை இத்தெ-  
 11 வர் ஷெவதாநமாந் எறுசெவகவிளாகத்துக்குத் தெற்கும் கிழ்பாற்கெல்லை தொள்ளாகுழி எல்லையில் ஈஞ்சலுக்கு மேற்கும் தென்பாற்கெல்லை தொள்ளாகுழியில் தெற்கு விஞ்சலில் மேற்குநெற்குன்ற கொத்தாரத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை தெவியரும்பாக்கத்து [எ]ல்லைக்குக் கிழக்கும் இணானகெல்லைக்கும் உட்பட்ட நிலம் இவ்வாண்டைக்கு முன்பு தரத்திலும் பரப்பிலும் உ-  
 12 டல் பெருது காடுகொளாய்த் தரமின்றியெ வுராஜீணற்கு கூறிமென்றியெ கிடக நிலங் கங்கைகொண்டசொழவளநாட்டு விழுப்ப[ை\*]ரயநாட்டு நெற்குன்றநாட்டுக் குடாமுருடையார் வெளாந் சங்கரநாராயணந் துக்கு எம்மி விசைக விலைப்பொருள் முற்று மறக்கொண்டு விற்றுகுந்தொம் குவொத்துங்கசொழச்சதுஷ்டிமங்கலத்து மஹாலெயொய் இணிலத்துக்கு அடிவுசெய்வாரும செய்ய-  
 13 நீணைத்தாரும் மெங்கைஇடைக் குமரிஇடைச் செய்தார் செய்த பாவம் அநுபவிக்ககடவ- தாகவும் இன்றலத்துக்கு நாவிலை ஆராயங் கொள்ளக்கடவொமல்லாதொமாகவும் இந்நிலத்தி ள்ருப்பாணைச் சிலஹைசொறுமாட்டு வாசற்காச ஆளமஞ்சி கொள்ளக்- கடவொமலலா[தொமா]கலும் ஸம்மதித்து பணியால் இவ்வூர்க் கணக்கன் குமாரசத்தி திருச்சிற்றம்பலமுடையார் எழுத்து[||\*]

## No. 410.

(A.R. No. 198 of 1901).

ON THE SOUTH WALL OF THE KANDALISVARA TEMPLE IN THE SAME VILLAGE.

- 1 ஷுஷி ஸ்ரீ[||\*] விசமெ துணை[ய]ாக[வு]ம் தியாகமெ அணியாகவும் செங்கொடுவா[ச்சிக்] கிருங்கை கடி[னூ சுட]ல சங்க[மத்] தாஹவமல்லனை யஞ்சவீத்து விக்கலையுஞ் சிங்க[ண]ணையும உடைபுறங் கண்டு மற்றவன் மாநெவியரொடு வலு-வாஹனம் கைக்கொண்ட வீ[ஜயஸ்]ஹாஸனத்து விற்றிருந்த[ரு]ளின் கொராஜகெசரிவம்- [ரா]ன உடையார ஸ்ரீவிசாராஜெந்திரசெவர்க்கு யாண்டு நாலாவது ||— சொழ- மண்டலத்து நீத்தவி-  
 2 தொவளநாட்டு கிழார்க்குற்றத்து குருகாடித்தார் திருவெகம்பன் ஆடவலாறான அதிகாரிகள் ஜயசிங்ககுலகால விழுப்ப[ை\*]ரயர் ஜயங்கொண்டசொழமண்டலத்து ஊற்றுக்காட்டுக்கொட்டத்து உத்தமசொழ[ச\*]சருப்பெதிமங்கல[த்\*]து உத்தமசொ- ழ ஈராமுடையார் கொ[ய\*]ல் ஆடவலார்க்கு திருநொனாவளக்க முட்டாமெ எரி- ப்பதற்கு இ[வ\*]லூர் இ[ச\*]மன்ராடி மட்டன் கம்பன் கைக்கொண்ட விளக்குக் கால்  
 3 செம்மரிஆடு இருபத்திரண்டரையும் மஞ்சடி திருவெங்கடந் திருவரங்கந் கைக்கொண்ட செம்மரிஆடு இ[ரு]பத்திரண்டரையும் [மந்]ராடி பொற்பனையந் எழுவந் கைக்கொண்- [ட] செம்மரிஆடு நாற்பத்தெட்டும் ஆகச் செ[ம்\*]மரிஆடு தொண்ணூற்று மு[ன்\*]- றும் இம்ம[ந்\*]ராடிகள் முவரையும் கொண்டு சாவா முவாப் பொரடாக கைக்கொண்டு இவர்கள் முன்பு[ந்\*] இத்திருநொனாவளக்கு சஞ்ராதீத்தவந் செலுத்தக்கடவி தா- [க] ஸம்மதித்தொம் இ[வை] கொண்டு இக்[கொ]யில்காணிஉடைய ஸ்வஸுராஜீணந் முத்ததொக்கப்பட்டனும் [இ]-  
 4 [னைய]தொக்கப்பட்டனும் (இனையதொக்கப்பட்டனும்) உள்ளிட்டொம் இவர்கள் சொல்ல எழுதினென் இவ்வூர்க் கணத்தான் வெளச்செரிக் காட்டுப்பொத்தன் குமாரசத்தி திருச்சிற்றம்பலமுடையானென் இவை மென் எழுத்து உ

## No. 411.

(A.R. No. 199 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஷுஷி ஸ்ரீ|| சாலகலமறு[த்\*]த கொராஜாராஜகெஸரிவநூசி யாண்டு யெக-ஆவது  
 2 ஊற்றுக்காட்டுக்கொட்டத்துத் தன்கூற்று ஸ்ரீஉத்தமசொழச்சது[ஷ்டி](பெ)திமங்கலத்-

- 3 து ஸ்ரீ உத்தமசொழார் ஸ்ரீ கண்டராதித்ததேவரீ நம்பிராட்டியார் பிரா-  
 4 ன்தகக் மா-  
 5 தெவடிகள[ர\*]-  
 6 ரான செம்பியன ஶீ(ர) ஹாஷெவியாநீ கணன் மதுரான்தகதெவராந ஸ்ரீ உத்தமசொழார்-  
 தெவரெத் திருவயிறுயாய்த்த உடை-  
 7 யபிராட்டியார யாண்டு யி-ஆவதில் அமுதுசெயக்குடு[சு செ]ப்புத்தளிகை ஆலகு<sup>2</sup>  
 நிலைப்படி சயிள-பலமும் ஸ்ரீவ-  
 8 னி எழு[த\*]தருள செப்புப் படி[த\*]தாலம் ஆலகு<sup>2</sup> நிலைப்படி ஓயக-பலமும் இவ்வூர் வெ-  
 ளளிக்கொல காஞ்சிபுரத்த-  
 9 கின்ற(ன)னெ டொக்கும் கொலால் எடுக்க பொந்த நிறை செப்புத்த[ளி]கை தொண்-  
 னூற்றுப் பலமும் ஸ்ரீவ-  
 10 லி செப்புப்படித்தா[வ\*]<sup>3</sup> தூற்றுப் பலமும் யாண்டு யி-ஆவதில் தெவற்கு அமுது  
 செய்யக் குடுத்த செப்புப்பரிசலம் க இது[வ]-  
 11<sup>4</sup> ய் பிராட்டியார்தெவர் செப்புப்பரிசலம்-  
 12 ம் விளக்குகனும் பூமியும் நிலகம்  
 13 செய்த க[வ\*]வில் வெட்டுவிக்கவென்று<sup>5</sup>  
 14 ஸ்ரீமுக[ம்\*] அருளுச்செய்து வர ஸ்ரீமுக-  
 15 ம கண்டு வருஷாதப்பட்டு ஸலெயொமும் வாரிய மிட்டு ஸ்ரீமுகப்படியெ கல்லில் வெட்-  
 டிவிக்கவென்று பணிக்க கல்லில் வெட்டின பரிசாவது உடை<sup>6</sup>-

## No. 412.

(A.R. No. 200 of 1901).

## ON THE NORTH WALL OF THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ[—] திருமகன் பொல பெருநிலச் செ[ல்\*]விபு ஊனக்கே யுரிமை பூண்டமை  
 2 மனக்கொ[ள்] காணூர்சாலை கலமறுத்தருளி வெங்கைநாடும் கெங்கபாடியும் [து]ளம்ப-  
 3 பாடியும் தடியபாடி[ய\*]ந் குடமல்காடுவ கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தா  
 ராழ[ம்]-  
 4 ண்டலமும் இலட்டபாடி எழரைமி[ல்\*]க்கமும் திண்டிறல்  
 5 வென்றித் தண்டாற் கொண்டு தன்னெழில் வளர் ஊழ்உள்  
 6 ளெலவா யாண்டுத் தொழுதகை விளங்கும் யாண-  
 7 டெ செழியரைத் தெசுகொள் ஸ்ரீகொய்நராஜராஜ ராஜகெயரி[வது]ராந ஸ்ரீராஜராஜ-  
 உவறக்கு யாண்டு உய . . . . .<sup>7</sup>  
 8 நா[ள்\*] ராடுச சடங்கொண்டசொடி(ன்)மண்டலத்த உற்றுக்காட்டு[க்\*]கொட்டத்த  
 தன்சுற்று ஸ்ரீ உத்தமசொழார்ச்சதி(ர)வெ-<sup>8</sup>திம . . . . .  
 9 ருக்குநீ ஸலெயொய் இன்னுளால் பகல் நம்முர் வுஷுஷூனத்து சதுராலை ராஜராஜ-  
 னிலெய் நீரம்ப பெருங்குறி கூடியிருந்து . . . . .  
 10 க கரைமிட்டுக் கரைப்பொந்த பெருமக்கள் ஸ்ரீ உத்தமசொழார்ச்செரி கொட்டத்து தொக்க-  
 பட்டமும் உத்தமசொழார்ச்செ. நெற்குன்றத்த[து] . . . . .  
 11 ஸ்ரீசெம்பியன்மாதெவிச்செரி வங்கிபுறத்த திருப்பொரிற் றவிர்பட்டனும் ஸ்ரீமும்முடி(ச்)-  
 சொழார்ச்செரி உறுப்புட்டு<sup>9</sup> இனையதொணையகமவித்தனும் பண்ப்பணி-  
 12 யால் பணிந்து எ[ம்\*]மி லொத்து செய்த ஸலாவயெவெயொவது நம்முரில் கமுகிட  
 யாண்டு உயி-ஆவது வாழை இட்டாரும் யாண்டு உயிச-ஆவது கமுகிட்டாற்க்கும் க-  
 13 முகிட்ட நிலங்கள் இவ்வாண்டு முதல் எதிர் பத்து ஸலீஸரம<sup>9</sup> தரத்தில் பாதியெ  
 இறை யிறுப்பாராகவும் மெலும் கமுகிட்டாற்க்கு கமுகிட்ட நில-  
 14 ங்கன[ம்\*] இட்டாண்டு முதல் பத்து ஸலீஸரம<sup>9</sup> தரத்தில் பாதியெ யிறை யிறுப்பாராகவும்  
 கிடங்குத்து வாழையிட்டுக் காயகமுகின ஆண்டு முதல் இவ்வண்ண மிறை கொள்-  
 வொ-

1 Read ஸ்ரீ ஸ்ரீ தாள்வாரசு.

2 Read ஆலகு.

3 This is corrected from த்தளிகை.

4 Lines 11 to 15 are engraved in the interspace between lines 8 and 9.

5 Read வென்று.

6 The inscription is left unfinished.

7 End of lines 7 to 9 is built in.

8 Read உறுப்புட்டு.

9 Read ஸலீஸரம.



- 15 மாகுவும் பத்தாண்டுங் கடந்தால் கமுகு நில[த்]தெ யிருக்கும் உபு-ம் இறை-  
இ[று]க்கவு<sup>1</sup> மிப்பரி சந்தென்று சொன்னாரும் பணித்தாரும் ஓராமகண்டகராவாரா-  
[க\*]வு மிப்பரி[ச\*] ஜவலெஸூ(ப்)ப்படி ஸ்ரீகயிலாஸ(த்)தெய சிலாலெகை செ-
- 16 ய்வொமாகவும் இப்பரிசு பணித்து லாஹலு[வ]லெஸூ செய்தொ[ம்\*] பெருங்குறி  
லலெஸூயொம் பணிக்க வெழுதீனென் தச்சந் சாத்தன் ஆயிர[ந\*]தெண்ம ஆசாரிஎந்  
என் எழுந்து [||\*]

**No. 413.**

(A.R. No. 201 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸூஷ் ஸ்ரீ[||\*] தி நமகள்பொலப் பெருகிவச் செல்(வ்)வியு ளனக்கெ யுரிமை பூண்டமை  
மலாக்கொளக் காணூர்ச்சாலை கலமலுத்தருளி வெங்கைகாடும் குடமலைநாடு-
- 2 [ம\*] தடிபைபாடியுவு கல்[க\*]பாடியும் தளம்[ப\*]பாடியும் கொல்லமும் கலிங்கமும்  
திண்டிமல் வென்றி தண்டாற் கொண்ட தனளெழில் வளநுழி எல்லா விமாண்டு  
கொழுதகை விளங்கும் யா-
- 3 ண்டெ செழ்ருரைத் தெசுகொள் [ஸ்ரீ]கொராஜராஜ ராஜகேஸரிவழீ-க்கெ யாண்டு பதி-  
னெழாவது ஊற்றுக்காட்டுக்கொட்டத்து நன்சுறறு ஸ்ரீஉதீவொ[உவு]-
- 4 து-லெ-ல்திஹொத்து ஸ்ரீஉதீவொ[உவு]ராஜராஜாதிவார்க்கு உடையபாட்டியார் பள்-  
ளத்தொங்கலுடையான விசேசாழன் லு-ப-ன் உஜாஉதீவசு வைத்த திருதகா-  
விளக்கு அடையி-
- 5 னுக்கு ஆடு நாற்பத்தைஞ்சு இவ்வாடு மெச்சு டெய் மட்டக்கடவ மலா ஸூடி சொலை பாகூர்  
என்மாட்டியானெ அரங்கன் சுப்பன் வசம் வைத்த ஆடு உடுஉ... . . . . . லை-  
விளக்கு(க்) டால [||\*]

**No. 414.**

(A.R. No. 202 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸூஷ் ஸ்ரீ ||| சாலை கலமலுத்த கொராஜராஜகேஸரிவழீ-க்கு யாண்டு லென் உராகயக  
ஊற்றுக்காட்டுக்கொட்டத்-
- 2 து தன்சுற்று ஸ்ரீஉதீவொ[உவு]ச்சுதலெ-ல்தி[ஹொ\*]மெத்தப் பெருங்குறி லலெஸூயொம்  
இங்காளால்(ப்)
- 3 பகல் நம்முர் ஸ்ரீமுத்திஜெலாவண்ணகரா[மு\*]வார் திருமுற்றத்தெ கீரம்ப பெருங்-  
குறி கூடி இறுந்து எம்மில் விசைத்த லாஹலு[வ]-
- 4 லெஸூயாவது விக்கியண்ணகுதிப விசு[சொழ]வர[ஸூ\*]உரபன் டிணக்காணப்[ட்டி]  
இவன் பங்கு பொக்குச் செய்து பொன் வாச்சாட்டுக் உ

**No. 415.**

(A.R. No. 203 of 1901).

ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE IN THE CHOLESVARA TEMPLE AT  
KAVANTANDALAM, SAME TALUK AND DISTRICT.

- 1 ஸூஷ் ஸ்ரீ [||] திரிபுவனச்சக்கரவத்திகள் மதுரையும் பா[ண்\*]டிய(ம்)[ன்\*] முடித்தலை-  
யும் கொண்டருளின சீர்துலொத்துங்கசொடிதெவர்[க்\*]து இயாண்டு உடுச-[வ]து  
ஐயங்கொண்டசொழமண்டலத்து ஊற்றுக்காட்டுக்கொட்டத்துத் தமநா[ர\*]நாட்டு  
காவா[ந்தண்ட]லமா[கய] ஸ்ரீகாணச்சுதலெ-ல்தி டங்கலத்து
- 2 யாஹும்கணத்து கந்தாடை ஸ்ரீவால-தெவபட்டலும் இக்குடி கோவிந்தபட்டலும் இக்-  
குடி ஸ்ரீசுஜப்பட்டலும் பொனம்புறத்து வாமனபட்டலும் உள்ளிட்ட\* லபை-  
பொய் பு[மி\*] சீலவிவஜ்வணக் கைப்பெழுத்து இவ்வுர் கணக்க[க்\*]கா[ணி] உடைய  
க[ர][ண]த்தான் காய்[வ]ன்தண்டல-
- 3 முடையாநான திருவலஞ்[சூ]டி உடையாலுக்கும் சொழமண்[டல]த்து [திரு]ப்புத்தா[ர்]  
இருக்குநாதர்கொயில் கைகொளந் ஈசானதெவனும் இவந் தம்பி பெரியபிள்ளையும்  
இ[ந\*]காயநாற்கு இ[ஸ]ஸபைப[ர]பகல [இ]வர்ப் கொண்-

<sup>1</sup> கு of இறுக்கவு is written below the line.

- 4 6 விட்ட நிலம் இவ்வூரில் மெல்கழணி இராசெந்திரசொழவதிக்கு கிழக்கு வானவன்-  
மாதெவிவாய்க்க[ரலு]க்கு தெற்கு முதற் [க\*]ண்ணாற்று இரண்டாம் சதிரத்து  
தென்மெல மூலையில் ப[ண்]டாரமுத . . . . . று என் பெரு[டைய] பழம்படி
- 5 குழி இருதாற்றுஎழுபதம் இரண்டாம்] கண்ணாற்று இரண்டாம் சதிரத்து வட-  
மெ[லைமு]லை . . . . . யென்று பெருடைய பழம்படி குழி [நூ]ற்-  
றொருபதம் ஆக பழம்படி குழி முன[னாற்று]எண்பதம் இ . . . . .

## No. 416.

(A.R. No. 204 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] விக்கிரமசொழதெவ[ர\*]க்கு யாண்டு ௫-ஆவது ஜயங்கொண்டசொழ-  
மண்டலத்து ஊற்றுக்காட்டுக்கொட்டத்து தமநூர்நாட்டு [வூறு]உயம் [காவா]ந்-  
தண்டலத்து . . . . . துறை ஆள்உடையாற்கு சொழமண்டலத்துக் கி[ளியூ]ர்-  
நாட்டுக் குறுச்சி உடையான் பூமிச[ன]ரந் [க]ண்ணாளைதெவந் அகமுடைய[ரள்]  
[பூ]ங்க[மல]ச்செ[வவியென்] [இ]த்தெவற்க்கு அஜ்நாவொமத்துக்கும் அமுது-  
[படி]க்கு[ம்\*] உடலாக இவ்வூர்
- 2 ஊராவையார்பக்கல் விலை இட்டுக் கொண்டு [வி]ட்ட நிலங்கள்ஆவன இவ்வூர்  
ஸ்ரீ[யார]கவதிக்கு கிழக்கு வானவன்மாதெ[தி]விவாய்க்காலுக்கு வடக்கு நாலாங்  
கண்ணாற்று முதற் சதிரத்து வலென்பொது கருப்பெரி இவ்வூர் ப[தின]றுசாண்-  
கொலா[ல்] சூ உா . . . இங்கெ கருப்பெரி சூ ாஉயகூ-ம் இக்கண்ணாற்று இரண்-  
டா[ஞ் சதிர]த்து கருப்பெரி சூ உாடுயகூ-மாக சூ சூடு . . . . .  
. . . . . வதிக்கு
- 3 கிழக்கு வானவன்மாதெவி வா[ய்\*]க்காலுக்கு வடக்கு முன்றாங் கண்ணாற்று முதற் சதிரத்து  
இறைத்த[ல்] சூ நா[சூ]யம்-ஆக சூ க[தூ]உய[ச] சின்னமும் இப்பூமிக்கு க . . . . .  
மும் எப்பெ[ர்]ற்பட்ட இறை இ[ழி]ச்சகைக்கும் [வி]ட்ட காச உ[ய] இக்காச [உய]-ம்  
கைக்கொண்டு இத்தெவற்க்கு ஷெவதான[மாக] விற்றுக்குடுத்தொம் இவ்வூர்  
மஹாலெயொம் . . . . . தாக இன தம்மம் ஸ்ரீ[ர]ஹஸூர  
[ர\*]கெஷ [||\*]

## No. 417.

(A.R. No. 204-A of 1901).

IN THE SAME PLACE.

- 1 [வி]க்கிரமசொ[ழ]தெவ[ர\*]க்கு யா[ண்டு]
- 2 ௫-ஆவதம் சா-றாவதம் ஸ்ரீ[யார]கவதிக்கு கிழக்கு வானவன்மாதெ[தி]விவாய்க்காலுக்கு வடக்கு நாலாங்  
ய[ர\*]ர்சூ மெப்படி பூங்க[மல]ச்செ[ல்]வி[பக்க]லு[ம்] இவள் தமக்கை பிள்ளை-  
நங்கைபக்கலும் இவ் . . . . . திருவரங்கசாநிபக்கலும் இக்கொ-  
யில் சிவப்பிராமணரொம் [இ]ம்முலர்பக்கலும் சகீவனக்கு மு[ந்று]க்கு கைக்-  
கொண்ட காச ௩ அரையே இரண்டுமா காச மத[க்]கொண்டு . . . . .  
. . . . . எரிக்கக்கடவொம் இக்கொயில் . . . . .
- 3 தம்மம் இப்படி லம்மதித்து சிலாலெகை பண்ணிக்குடு[த்தொம்] . . . . .  
லையொம் இவர் ப[ணியால்] . . . . . காய்வான்தண்டலம்முடையான்  
திருவலஞ்சுழி உடையா[னெ]ந் இவை என் எழுத்து இப்படி . . . . .  
. . . . . ஷபட்டஸூ இப்படிக்கு . . . . . [௫]ண்ம . . . . .
- 4 . . . . . புறத்து வாமனப[ட்ட]ஸூ இப்படிக் கிவை ஸ்ரீ[ர]ஹஸூர [||\*]

## No. 418.

(A.R. No. 205 of 1901).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] விக்கிரமசொழ[தெ]வற்க்கு யாண்டு ஆறாவது ஸ்ரீ[யார]கவதி  
த[ண்ட]லமாக[ய] உத[டு]வ[டு]த[டு]கலத்து . . . . . ருப்-  
பள்ளியூரமுடையாற்க்கு அஜ்நாநக்சும் அமுதுபடிக்கும் நிமந்தம்-
- 2 லாமையில் திருப்பணி செய்கிற ஆண்டார் [மந]வாசகங்கடந்தார் எங்களிடையில்  
விலையிட்டுக் கொண்ட ஷ-டியாவது வடசூரியில் [வட]மும் இதன் கீழ் முத-  
கண்ணாறும் சூ சாஅ-ம் தெற்கூறி முள்ளிப்பட்டி கிழக்கடய [சூ] சூயசஇ[டி]-  
ஆக சூ ௫ா-

- 3 உஇபி-க்கு மிட்ட காசு ந-ம் எப்பெற்புட இறையு மிழித்துகைக்கு இட்ட காசு ந-ம் ஆக காசு ஆறு அறக்கொண்டு விற்றுக்குத்தொ[ம்\*] மஹாலலெயொம் இத்தந்- [ம]ம் ப்ரீமாஹேஸூர ரகெஷ [||\*]

**No. 419.**

(A.R. No. 206 of 1901).

ON THE SOUTH WALL OF THE LAKSHMINARAYANA TEMPLE IN THE SAME VILLAGE.

Published in *South-Indian Inscriptions*, Vol. III, p. 172.

**No. 420.**

(A.R. No. 207 of 1901).

IN THE SAME PLACE.

- 1 —<sup>1</sup>கம்பவழி[-ஃ]ர[க்\*]கு யாண்டு பதினாலாவது உதவெஹே-ஃமங்கலத்து ஸலெயொம் எழுத்து வெங்கைநாட்டுக் குளனூர் மாநலவ-ஃன் எம்மூ ரெடுப்பித்த ப்ரீவ்ஷ-ஃ-ஹத் திருந்தபெருமானடிகளுக்கு சுலு[-ஃ]நாலொமமாக எம்மூர் ஒட்டங்காட்டு இவன் விற்றுக்கொ[ண்]டுடைய இரண்டு பட்டி நலமு[ம்\*] நந்துவ[ர]-
- 2 நமு[ம்\*] மானலவ-ஃன்பக்கல் இல[-ஃ]மிக்கு இறைகாவலாகப் பொன் கொண்டு எப்-பெர்ப்பட்ட இறையுஞ் சொறமாட்டுங் காட்டப்பெருதொமாக ஒட்டிக்குத்தொம் ஸலெயொம் இது அ[ன்]றென்று திறம்பினெங் கெங்கைஇடைக் குமரிஇடைச் செய்தார் செய்த பாவத்துப் பட்டுத் திருநாரணம் பிழைத்த தண்டம் படுவதாக வொட்டினொ மிதற்றி-
- 3 மம்பில் உண்டிகையும் பட்டிகையுங் காட்டாதெய் யஜி-ஃலாநத்து நிசதி நாற்பத்தெட்-டுக் காணம் இது அன்றென்றோ பட ஒட்டிக்குத்தொம் முன்புந்நறும் புள்ளி குத்துவிக்கப் பெருதொமானொம் உதவெஹே-ஃதிங்கலத்து ஸலெயொம் இது ரக்ஷித்தா ரடி எந் தலை மெலன||-

**No. 421.**

(A.R. No. 208 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ |— கம்பவழி[-ஃ]ர[க்\*]கு யாண்டு பதினெட்டாவது ஊற்றுக்காட்டுக்கொட்-ட[த்\*]துத் தமனூர்நாட்டு உதவெஹே[-ஃ]மங்கலத்து ஸலெயொ[ர]ம் எழுத்து எம்-மூர் மானலவ-ஃவ்ஷ-ஃ-ஹத்து இருந்தபெருமானடிகன்பக்கல் யாங்கள் கொண்டு [கட]வ பொன் ஊர்க்கற்செம்மை முப்பதின்மூஞ்சு இப்பொன் கழஞ்சின்வாய் நாலு மஞ்சாடிப் பவி[சை]யாக இருபதின்க-
- 2 முஞ்சால் நாற்கழஞ்சுக்கும் ஆட்டா[ண்]டுதொறும் சித்திரைத் திருவொணம் பெருவிழா-வாக எழுநானும் நிசதி நூறு விளக்கும் பதினாறாள் தட்டழிகொட்டிகளையுங் கொண்டு செய்வித்து ஸ்பன மாட்டுவித்து திருவமீர்து எழுநானுங் குடுத்து செய்விப்பொ[மர\*]-கவும் நின்ற பத்துப் பொன்னால் இருகழஞ்சுக்கும் நிசதி உரி எண்ணை உண்ணாழிகைப்-புற[ம்] அட்டுவொ[மர]னொம் எம்மூர்ச் சங்-
- 3 கரப்பாடி கொண்டு பொலிப்புடைத்தாகச் செவிப்பொமானொம் ஸலெயொம் இப்பரிசு ஸலெயொயு[ந்] தனியாயுஞ் செல்லாமை காத்தாரை ஸூஜாரி[சு]ரெ யஜி[-ஃ]லா[ன]-த்து நிசதம் இருபத்துநாலு காணந் தண்டப்படுவொமாகவுங் மெமெஇடைக் குமரி-இடைச் செய்தார் செய்த [பாவம் ப]டவுந் திருநாரணம் பிழைத்த தண்டப்படுவொ-மானொம் உதவெஹே[-ஃ]மங்கலத்து ஸலெயொம் இது ரக்ஷித்தா ரடி எந் தலை மெலன ||—

<sup>1</sup> The *pulli* is marked in this inscription.



- 8 னில் நிலநிவந்தமாக உடையாரைத் திருவாராதரை செய்யு[ம்\*] ஸிவஸூரணன் ஒரு-  
வதுக்கு நெல்லு [குறுணி] ஆக ள் நாசுய-துக்கு ஸ நய - க[ல]ம் பரிசாரகஞ் செய்யு-  
[ம்\*] மாணி ஒருவதுக்கு ஸ ச-[நாழி] ஆக ள் நாசுய-துக்கு ஸ உயெ-[கலம் தூணி  
குறுணி]<sup>1</sup> ம் ஆக ஸ ருயெ-[கலம் தூணி உ-நாழி] இந்நெல்லுக்கு இத்தெவர் டெவ-  
தாநமாந தெற்கில்க் கருப்பெரி குழி சா-ல் தெற்கடையக் குழி நாஉ[யந]-ம் வெ-
- 9 ளார்கழுவல குழி ஈசுயெ-ம் அரைசந்தை மெட்டுப்பட்டி குழி நாடுய-ம் ஆக குழி  
அாசுய-ம் கலு[ஃ\*]நாவொமாவதாகவும் உடையார்க்குச் சிறுகாலை அமுதுசெய்ய  
பொநகத்துக்கு அரிசி ச-[நாழி]-ம் உச்சம்பொ[ழு]தைக்குப் பொநகத்துக்கு அரிசி ச-  
[நாழி]-ம் இரவைக்கு பொநகத்து அரிசி ச-[நாழி]-ம் ஆக அரிசி [குறுணி] ச-[நாழி]-  
ககு ஸ ந-[குறுணி] ச-[நாழி]-ம் சிறுகாலை[க் க]றியமுது ப-
- 10 ருப்பமுது உழக்காழாக்கும் புழுக்குக்கறியமுது ஒன்றும் பொரிக்கறிஅமுது ஒன்றும்  
உச்சிய[ம்]பாழுதைக்குக் காய்க்கறி[யமு]து ஒன்றும் புழுக்குக்கறியமுது க[-\*ம்]  
பொரிக்கறிஅமுது க-ம் இர[வை]வக்குப் புழுக்குக்கறியமுது க-ம் பொரிக்கறிஅமுது  
க-ம் ஆகக்கறிஅமுது எட்டிதுக்கு நெல்லு ரு-குறுணி-ம் நெய்அமுது உடையார்க்கு  
அமுதிற் [படை]க்கவும்
- 11 பொரிக்கறிஅமுதுக்கும் பொது இருசெவிடரையாக முன்று பொதைக்கும் நெ[ய்\*]-  
யமுது ஆழாக்கெய் இருசெவிடரைக்கும் . . . . . [த]யிர்அமுது உரியாக  
முன்றுபொழுதைக்கும் தயி[ர்]அமுது நாழிஉரிக்கு ஸ [குறுணி]-ம் அடைக்காய் அமுது  
பொது நாலு பாக்கும் வெற்றிலை [எட்]மொக முன்று பொதைக்கும் அன[டக்க]ா-  
யமுது
- 12 [பந்]நிரண்டும் வெற்றிலை அமுது இருபத்தநாலுக்குமாக ஸ ந-[குறுணி]-ம் ஆக ள் ஒந்நி-  
துக்கு ஸ [தூணி குறுணி] எ-[நாழி] ஆக ள் நாசுய-துக்கு ஸ ஈயசு-[கலம்] ந-  
[குறுணி] இ உ-க்குத் தெவதாநம் பெரியாந் முள்ளிப்பட்டி குழி நாநயெஇ-ம் ஆம்பல-  
வள்ளரி கிழ்ச்செறுவு குழி ளா-ம் கருப்பெரியில் வடக்கில(க்) குழி சா [டு]தற்கிற் கரு-  
ப்பெரி குழி சா-ல் வடக்கடைய குழி [எ]யெ
- 13 கருப்பெரியிந் மெலது குழி ஊஅயகூஇ இரண்டரைச்செறுவு கீழிது குழி  
நாசுயசு-ம செவல[ரை]ரசு குழி ஈயெள மருத்துவந்கொட்டத்துப் பள்ளப்பட்டி குழி  
நாடுயெ-ல் வடக்கடையக் குழி ஊசுயந-ம் ஆக குழி உசூஅயெ-ம் திருவமுதுக்-  
கும் நெ[ய்\*]யமுதுக்கும் தயிரமுதுக்கும் கறியமு[து]க்கும் அடைக்காயமுதுக்கு[ம்\*]  
ஹொமாவதாகவும் உடையார்க்குத் திரு[ப்\*]பரிசட்டத்துக்கு
- 14 பொந் காவிதுக்கு நெ ஸ ந-[கலம் தூணி]-ம் திருவாராதரைத் தூட்டைக்கு சகநம் பந்-  
நிரு பலத்துக்கு பொந் முன்று மஞ்சாடிக்கு நெ ஸ உ-[கலம்] திருப்புகைக்குக் குங்குவி-  
யங் கொள்ள பொந் இரண்டு [ம]ஞ்சாடியு முன்மாவுக்கு நெ ஸ க-[கலம் தூணி] உ-  
[குறுணி]-ம் ஆக ஸ ச-[கலம்] உ-[தூணி] உ-[குறுணி] இ நெ ஸ-க்குத் தண்டலத்தி-  
[ல்\*] புளியிந் மெலது குழி நா-ல் வடக்கடைய குழி நாடுய திருப்பரிசட்டத்துக்கும்  
திருமெப்பூச்சுக்கும் தி-
- 15 [ருப்]புகைக்கும் பொகமாவதாகவும் உடையார்] . . . க்கு உத்தரமயநமும் டகூமய-  
நமும் ஐப்பசிவிஷுவ[ம்\*] சித்திரைவிஷுவ[ம்\*] ஆக ஸ்வநம் நாலிதுக்கு ஸ்வநம் ஒந்-  
று[க்கு] கலசம் [உ]யெ ஆகக் கலசம் நாலிதுக்கு நெ ஸ க-[கலம்] ச-[குறுணி]-ம்  
ஸ்வநஊவுங் கொள்ள ஸ்வநம் ஒந்நிதுக்கு பொந் ஐஞ்சமாவாக ஸ்வநம் நாலிதுக்கு  
பொந் அரைக்காலுக்கு
- 16 நெ ஸ க-[கலம்] உ-தூ[ணி]-ம் மெற்படிக்குப் புடவை நாலுக்கு . . . நா[லு மஞ்]-  
சாடிக்கு ஸ உ-[கலம்] உ-[தூணி]-ம் ஸ்வநம் ஒந்நிதுக்குக் கலசத்தடிக்கிழ் அட்ட நெ  
உ[குறுணி] ச-[நாழி] ஆக ஸ்வநம் நாலிதுக்கு கலசத்தடிக்கிழ் அட்ட நெ ஸ  
[தூணி] உ-[குறுணி]-ம் ஸ்வநம் ஆடிஅரிளிந அன்று உடையார்க்குப் பெருநிருவமுது  
செய்ய [ஸ்வ]நம் க-க்கு அரிசி உ-குறுணி ஆக ஸ்வநம் ச-துக்கு அரிசி உ-[தூணி]க்கு  
ஸ க-[கலம்] உ-[தூணி]-ம்
- 17 மெற்படிக்குக் [க]றியமிது கொள்ள நாலு பெருநிருவமிதுக்குமாக ஸ [தூணி]-ம் மெற்ப-  
படிக்கு அமுதிற் படைக்கவும் பொரிக்கறிஅமுதுக்கும் நெ[ய்\*]யமுது உழக்<sup>2</sup>

<sup>1</sup> In this inscription the words கலம், தூணி, குறுணி and நாழி which are enclosed in [ ] brackets in the text are indicated by the symbols ள, ரு and உ respectively.

<sup>2</sup> The inscription stops here.

## No. 424.

(A.R. No. 211 of 1901)

ON THE NORTH WALL OF THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ—கொப்பாகெ(ச)வரிபன்[ம\*]ற்கு யாண்டு யெ-ஆவது ஊற்றுக்காட்டுக்-  
கொட்டத்து தமனூர்நாட்டு . . . . . ண்டலமாகிய சசுவெ[—\*]தமங்கலத்து  
ஔமாவலெயொம்<sup>1</sup>

## No. 425.

(A.R. No. 212 of 1901).

ON THE RIGHT OF THE ENTRANCE INTO THE PRIDIGANGISVARA TEMPLE AT  
NEYYADIPAKKAM, SAME TALUK AND DISTRICT.

- |                       |                              |
|-----------------------|------------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *]     | 19 சுஹஸ்திந் இ-              |
| 2 திருவநச்சக்-        | 20 ளம்பிறைகுடி-              |
| 3 கரவத்திகள் ஸ்ரீவி-  | 21 யும் கூத்தரும்            |
| 4 ரராஜெந்தரசொ-        | 22 அரசின்பிள்ளையும்          |
| 5 முதெவற்கு யா-       | 23 ஒளிவளர் விளக்கும்         |
| 6 ண்டி மூன்றாவது      | 24 இவ்வூர்ச் செங்-           |
| 7 ஜயங்கொண்-           | 25 குந்தங்கிழாந்             |
| 8 டசொழமண்-            | 26 நெல்வாயந-                 |
| 9 [ட]லத்துக் காவி-    | 27 ம்பிராயகர்ப-              |
| 10 யூர்க்கொட்டத்து-   | 28 க்கல் இத்தெ-              |
| 11 த் தொபெனுவூர்-     | 29 வற்குச் சந்திவிள-         |
| 12 நாட்டு நெய்யா-     | 30 க் கிரண்டுஞ் சந்[தி]-     |
| 13 ற்றுப்பாக்கத்து உ- | 31 [ர]ரதித்தவரை எரி-         |
| 14 டையார் பிருதிய-    | 32 க்கக்கடவொம் இ-            |
| 15 [ங்]காவுடையார்     | 33 ப்படி அந்[வெந்]           |
| 16 கொயில் காணி-       | 34 இவ்வூர்த் தச்சந் அரசந[ர]- |
| 17 [யு]டைய ஸி-        | 35 [ர] எழுத்து [  *]         |
| 18 வஸுராஹணந்          |                              |

## No. 426.

(A.R. No. 213 of 1901).

ON THE EAST WALL OF THE MANDAPA IN FRONT OF THE MARUNDISVARA TEMPLE  
AT THE SAME VILLAGE.

- 1 [ஸ்ரீ ஸ்ரீ] [||\*] சாயனஉடையர்க்கு யாண்டு யெ-வது நெய்யாடற்பாக்கத்துத் தினை-  
யான் திருவுடைப்பிள்ளை [ச]மந்தப்பிள்ளைபக்கல் செக்கிழான் சொ[ம]ன்தெவன்  
விசையராயன் யான் கொண்டுடைய வடசெ[ரி] ஒழுக்கின்படி கு[ழி\*] [முந்தூ]ற்று  
எழுபத்துநாலும் இவ்வூர் கீழைப்பட்டு
- 2 உடையார் மருந்திசுரமுடைய நாயினாற்கு திருநாமத்துக்காணிஆக இன்னிலமும் திரு-  
மடைவிளாகத்துக்கு எல்லை திருமஞ்சனவதிக்கு கிழக்கும் தெருவுக்கு வடக்கும் கீழை-  
வதிக்கு மெற்கும் பாதிஆற்றுக்குத் தெற்கும் நான்கெல்லைக்கு நடுவும் திருநாமத்துக்-  
காணிஆகச் சந்திராதித்தவரையும் செல்லக்கடவதாகக் குடுத்தொம் இவை விசையரா-  
யன் எழுத்து இவை செக்கிழான் திருக்கானத்திஉடையான் எழுத்[து] இவை செக்கி-  
ழான் காளத்திநாதர் எழுத்து இவை செக்கிழான் விசையர் எழுத்து [||\*]

## No. 427.

(A.R. No. 214 of 1901).

ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE IN THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] சாயனஉடையர்க்கு யாண்டு யெ[சு]-வது நெய்யாடற்பா[க்]கத்து தினை-  
யான் [தி]ருவுடைப்பிள்ளை சாமந்தப்பிள்ளைபக்கல் மூராரிபெத்திய [கீழைப]ட்டு
- 2 கொண்டுடைய இளங்காளி ஒழுக்கின்படி குழி முன்னூற்று அறுபது இதில் மெற்கடையக்  
காலுக்குக் [கி]ழக்கு குழி மூன்று நீக்கிக் குழி முன்னூற்று

<sup>1</sup> The inscription stops here.

- 3 ஐம்பத்துஎழும் கிழை ஓராடிக்கிண[று]ம் இவ்வூர் உடையார் மருத்திகரமுடைய ராயி-  
னாற்க்குத் திருநாமத்துக்கா-  
4 ணிஆகச் சந்திராதித்தவரையும் செல்லக்கடவதாகக் குடுத்தென் முராரிபெத்தியென்  
இப்படிக்கு இவை  
5 பெத்தி எழுத்து இவை திணையான் சாமந்தர் எழுத்து [||\*]

## No. 428.

(A.R. No. 215 of 1901).

ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE IN THE TIRUMALISVARA TEMPLE  
AT MAGARAI, SAME TALUK AND DISTRICT.

- 1 ஸ்ரீ [ஸ்ரீ] [||\*] பூமேவி வளர் திருப்பொ[பா]-  
2 [ன்] ம[ர]து புணர [ந]ரவேவு க[லைம]கள் நல[ம்\*] பெரி[து]-  
3 [சிறப்ப] விசையமா[மகள்] வெல்புய[த் திரு]-  
4 [ப்ப] விசையுஞ் செல்வியு[ம்] மெண்டிசை வளர்ப்ப  
5 [நிரு]ப[ர்\*] வந்து இறைஞ்ச நிணிலமடந்தையைத் திருமணம்  
6 புணர்ந்து சிர்வளர்ந்த மணிமுடி கவித்தென மணிமுடி கு-  
7 டி மல[லை\*]ஞாலத்துப் ப[வ்\*]லுயி[ர்]ற் கெல்லா மெ[வ்\*]லையி [னி]-  
8 [ன்](ம்)ப மியல்புட நெ[ய்\*]த வெண்குடை நிழற்றச் செ[ச]-  
9 நகொ லொச்சி வாழி ப[வ்\*]லுயி யாழி நடப்ப செம்-  
10 பொன் விரலி[வ்\*]ஹாலத்துப் புவனமு[ழி\*]து[டையா]-  
11 ளொடு விற்றிரு[ந்தரு\*]ளிய கொப்பரகெ[ச]ரிப[ர]ரா]-  
12 ன திரவ்வனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலொத்-  
13 துங்கசொழலெவற்க்கு யாண்[டு] யக-வ-  
14 து ஜயங்கொண்டசொழமண்டலத்து  
15 எயிற்கொட்டத்து மாகறல்நாட்டு[டு] மாகறல்  
16 ஆனுடையார் திருவகத்தீரூர[ர]முடையார்  
17 திரு[விளா]கம் பெரும்பற்றப்புவிசூரில் எழு[ந்]-  
18 தருளிஇருக்கப் பெரியஉடையார் தெ-  
19 வாரத்தெ கெட்டருளி இத்தெவற்கு  
20 தெவதானம் இறையி[வி]யாக வி-  
21 கெவென்று திருவாய்மொழிந்தருள  
22 இக்கொட்டத்து இன்னாட்டு இருமரமா-  
23 ன குலொத்துங்கசொழநல்லூர் இரு-  
24 பூவிளை கி டெ-ம் ஒருபூவிளை கி-  
25 உயிசவறு-ம் ஆக கி நயகூவஹு-  
26 னால் வெளி க-க்கு உ நய-ள<sup>1</sup> ஆக உ [ககூசு]-  
27 ராநடுக-ள வ -ம் புஞ்சை கி சஇ [நி<sup>2</sup>]-ஓ-  
28 ல் வெளி க-க்கு உ ச-  
29 ள<sup>1</sup> ஆக உ யி அ ள ஹ  
30 ன<sup>2</sup>-ம் ஆக புஞ்சை  
31 உள்பட கி சயநகூ-  
32 னால் உ ககூசாடு-ள-  
33 ம் காவி[யூ]சக்கொட்டத்துப் புவிவலநாட்டு வெண[ர]-  
34 [ற்]செரியான [சி]வபாதசெகரநல்லூர் இருபூவிளை  
35 நிலம் ருஇ- [ம் இ]ந[பூ] விளை கி உயிச-ம் ஆ[க\*] கில நயவ-  
36 [லு]க்கு வெளி [க]-க்கு உ நய<sup>3</sup> ஆக உ ககூஉாருயக-[ள]-<sup>1</sup>  
37 [ம்] புஞ்சை ச-க்கு வெளி[க்\*]கு ச-ள<sup>1</sup> ஆ[க\*] உ உயிச-ள<sup>1</sup>-ம் ஆ[க\*] ப-  
38 ன்சை உள்பட கி நயகூவ-க்கு விசெப்பழ உ ககூ-  
39 உா எயருள-ம் ஆக கில எயகூவஹு-னால் உகூசா-  
40 உயரு-ள ன இ நெ[வ்\*]லு இராயிரதுத் தொளாயிரத்துக்

<sup>1</sup> ள stands for கலம்.

<sup>2</sup> ன stands for ந-குறுணி.

<sup>3</sup> At this rate, this total does not work out correctly.





- 2 பூமிவிலைபுரமாணக் கை[டு]யழுத்து இம்மண்டலத்து ஈக்காட்டுக்கொட்டத்துக் காக்க-  
லூர்நாட்டுச் செலையில் வாணிகன் ப[ட]ம்பக்கநாயகன் அழகியபெருமானுக்கு நாங்-  
கள் விற்கின்ற ஊராவது எங்கனூர்க்கிழ்பிடாகை ஸ்ரீகூஷ்ச்செரிக்குக் கிழ்பாற்கெல்லை  
வயலையாற்றூர் எல்லைக்கு மெற்குந் தென்பாற்கெல்லை செய[ய]யாற்றி ல[ாறு]பாதி உட-  
பட வடக்கு மெல்பாற்கெல்லை மாகற வெரிக்குப் பாய்[ந்]த ஆற்றக்காலுக்குக் கிழக்கும்  
[வ]டபாற்கெல்லை யிவ்வாற்றுக்காலுக்குத் தெற்கும் இந்நாற்பாற்கெல்லைக்குள் நடுவு-  
பட்ட நிரநிலமும் கொல்லைநிலமும் நத்தமனையு[ம்\*] மணைப்படப்பையு[ம்\*] மெனொக்-  
கின மரமுங் கிணொக்கின கிணறும் நீரும் நீர்பாய்ச்சலும் வழியும் வழிப்பொக்கும்  
யாங்க[னு]டையபடிபெ யுரித்தாவதாகவும் நாங்க ள்வனுக்கு விற்றுக்குடுத்துக் கொள்-  
வதான எம்மிவிசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்பழங்காச அய. இப்பழங்காச  
எண்பதும் ஆவணக்களியெ காட்டெற்றிக் கிழகைச்செலவறக் கைக்கொண்டு விற்று  
விலைப்பிரமாணம் பண்ணிக்குடுத்துதாம் செலையில் வாணிகன் படம்பக்கநாயகன்
- 3 அழகியபெருமானுக்கு உக்கலான விக்கிரமாபரணச்சதுவெஹ்திமங்கலத்து மஹாலவெ-  
யொம் இப்படி ய்வனுக்கு விற்றுக்குடுத்து இவ்வூர்க்கு எப்பெர்ப்பட்ட கலனு மில்லை  
கல[னு]ளவாய்த் தொ[ற்]றில் நாங்களை தி[ர்]த்துக்குக்கக் கடவொமாகவும் இதுக்கு  
இது[வெ விலையா]வதாகவும் இவ்வூ ரிவனுக்கு விற்றொற்றிவருதிகெயுதானங்-  
கனுக் குரித்தாவதாகவும் இவ்வூர்க்கு ஊர்க்கணக்கக்காணியுடையவனும் ஆசவிகனும்  
பண்டொடு பழநடை காணியுடையவனெ செய்யக்கடவதாகவும் இப்படி சம்மதித்து  
புரமாணம் பண்ணிக்குடுத்துதாம் செலையில் வாணிகன் ப[ட]ம்பக்கநாயகன் அழகிய  
பெருமானுக்கு உக்கலான விக்கிரமாபரணச்சதுவெஹ்திமங்கலத்து மஹாலவெ-  
யொம் இப்படிக்கு மஹாலவெயார் பணிக்க வெழுதினென் இவ்வூர் மஜ்யுஷன் பொ-  
ற்க்குறி உக்கலுடையான் திருவத்தியூராழ்வான் சூரியதெவ நெழுத்து இப்படிக்கு  
இவை புரயாகைக் கெசவபட்ட நெழுத்து இப்படிக்கு இவை புரயாகைச் சிங்கப்-  
பிரான்பட்ட நெழுத்து இப்படிக்கு இவை புரயாகை வெண்ணைக்கூத்தப்பட்ட  
நெழுத்து
- 4 இப்படிக்கு இவை புரயாகை அருளாளப்பட்ட நெழுத்து இப்படிக்கு இவை காரம்பிச்-  
செட்டு அருளாளப்பட்ட நெழுத்து இப்படிக்கு இவை புரயாகை இளையசிராமபட்ட  
நெழுத்து இப்படிக்கு இவை புரயாகை [இ\*]ளையதிருவாக்கு[ல]பட்ட நெழுத்து  
இப்படிக்கு இவை புரயாகை வாதிராசபட்ட நெழுத்து இப்படிக்கு இவை [ம]ராட்-  
டை[ப்]புறத்து அத்தாமபட்ட நெழுத்து இப்படிக்கு இவை புரயாகைச் சிராமபட்ட  
நெழுத்து இப்படிக்கு இவை கொட்டுப் பின்பொனவில்லிபட்டநெழுத்து இப்ப-  
டிக்கு இவை கொட்டுர் வாமனபட்ட நெழுத்து இப்படிக்கு இவை கெங்காதிரபட்ட  
நெழுத்து இப்படிக்கு இவை முடும்பை அத்தாமபட்ட நெழுத்து இப்படிக்கு இவை  
முடும்பைக் கெசவபட்ட நெழுத்து இப்படிக்கு இவை முடும்பை மதுரைப்பிரான்-  
பட்ட நெழுத்து இப்படிக்கு இவை முடும்பை இராமபிரான்பட்ட நெழுத்து இப்ப-  
டிக்கு இவை கொட்டுர் ஆட்கொண்டவில்லிபட்ட நெழுத்து இப்படிக்கு இவை மங்க-  
லூர்த் திருவெங்கடப[ட்\*]ட நெழுத்து இப்படிக்கு இவை மங்கலூர் ஸ்ரீகூஷ்பட்ட  
நெழுத்து இப்படிக்கு இவை மங்கலூர் எஜமுர்த்திபட்ட நெழுத்து இப்படிக்கு இவை  
முடும்பை
- 5 நாராயணபட்ட நெழுத்து இப்படிக்கு இவை ஒதி முக்கில் நாராயணபட்ட நெழுத்து  
இப்படிக்கு இவை புரயாகை நந்தகொப[ர]பட்ட நெழுத்து இப்படிக்கு இவை  
புரயாகை எஜாற்ப[ப்]பட்ட நெழுத்து இப்படிக்கு இவை புரயாகைத் திருவாக்குல-  
பட்ட நெழுத்து இப்படிக்கு இவை அட்டாம்புறத்துத் தெவராசபட்ட நெழுத்து  
இப்படிக்கு இவை ஐயக்கிச்சிய[நு]மதாத நெழுத்து இப்படிக்கு இவை அரணைப்-  
புறத்து ஸ்ரீகூஷ்பட்ட நெழுத்து இப்படிக்கு இவை அரணைப்புறத்து வெண்ணைக்-  
கூத்தப்பட்ட நெழுத்து இப்படிக்கு இவை கண்டெற்று இளையபள்ளிகொண்டான்-  
பட்ட நெழுத்து இப்படிக்கு இவை கண்டெற்று விசநாராயணபட்ட நெழுத்து இப்-  
படிக்கு இவை கொட்டி ஆட்கொண்டவில்லிபட்ட நெழுத்து இப்படிக்கு இவை கண்-  
டெற்று ஸ்ரீகூஷ்பட்ட நெழுத்து இப்படிக்கு இவை கண்டெற்று கெசவபட்ட நெ-  
ழுத்து இப்படிக்கு இவை கண்டெற்றுப் பெர நாளாபட்ட நெழுத்து இப்படிக்கு  
இவை கண்டெற்று வெண்ணைக்கூத்தப்பட்ட நெழுத்து இப்படிக்கு இவை கண்டெற்று  
இளையஸ்ரீகூஷ்பட்ட நெழுத்து இப்படிக்கு இவை கண்டெற்றுக் கொலவராகபட்ட  
நெழுத்து
- 6 இப்படிக்கு இவை பாடகத்து உவொகலாசுப்பிட்ட வெழுத்து இப்படிக்கு இவை கண்-  
டெற்றுச் சூரியதெவபட்டநெழுத்து இப்படிக்கு இவை கண்டெற்று ஆளவன்தான்ப-  
[ட்\*]டநெழுத்து இப்படிக்கு இவை புரயாகைக் கொவிந்தப்பட்டநெழுத்து இப்படிக்கு  
இவை மொட்டைப்புறத்து இளையவரதன்பட்ட நெழுத்து இப்படிக்கு இவை மொட்-  
டைப்புறத்து ஸ்ரீகூஷ்பட்ட நெழுத்து இப்படிக்கு இவை மொட்டைப்புறத்து இளைய-  
அத்த[ர]ம[ப்]பட்ட நெழுத்து இப்படிக்கு இவை கண்டெற்றுப் பள்ளிகொண்டான் -

பட்ட நெழுத்து இப்படிக்கு இவை வ்யாகை இராமபிரான்பட்ட நெழுத்து இப்படிக்கு இவை வ்யாகைத் திருவெங்கடப்பட்ட நெழுத்து இப்படிக்கு இவை வ்யாகை நின்றநாராயணபட்ட நெழுத்து இப்படிக்கு இவை ஜயக்கக் கெசவபட்ட நெழுத்து இப்படிக்கு இவை வ்யாகை நாராயணபட்ட நெழுத்து இப்படிக்கு இவை செருப்ப[ள்]ளி மாதெவபட்ட நெழுத்து இப்படிக்கு இவை மொட்டைப்புறத்துத் திருவெங்கடப்பட்ட நெழுத்து இப்படிக்கு இவை மொட்டைப்புறத்து வாணபட்டனுக்கு இக்குடித் திருவெங்கடப்பட்ட நெழுத்து இப்படிக்கு இவை[வ] பாடகத்து நந்தகொபால[ப]ட்ட நெழுத்து இப்படிக்கு இவை

- 7 பிறந்தார் அநுளாபட்ட நெழுத்து இப்படிக்கு இவை வங்கிப்புறத்து ஜயப்பிள்ளை யெழுத்து இப்படிக்கு இவை செ நுப்பள்ளி பற்பநா[ப\*]பட்ட நெழுத்து— இப்படிக்கு இவை உக்கலுடையான [அற]மபிரா நெழுத்து இப்படி அ[ந்]வேன் உக்கல் சிவப்பிராமணன் குனிக்கும் ப் பிரான்பட்ட நெழுத்து இப்படி அ[ந்]வேன் சிவப்பிராமணன் ஆண்டான்பட்டனென் உக்கல் திருவடிப்பிடிக்கும் பிரான்புறத்து ஸ்ரீகூலப்பட்டுனென் இப்படி அ[ந்]வேன் நாபிதந் கைத்தானெ[ன்\*] இப்படி அ[ந்]வேன் தட்டாந் சிருடைக்கழ லாசா[ரி]யனென் இப்படி அ[ந்]வேன் இவ்வூர்த் தச்சநாராயணன் திருவகத்தியான ஆயிரத்தி நூற்றாவ அச[ரி\*]யனென் இப்படி அ[ந்]வேன் [கரு]மான் லஹாதெவன் அத்த[ரி\*]ணிச் செல்வனென்— இப்படி அ[ந்]வேன் மாகறல் நெற்குன்றங்கிழான் புலியன் [தி]ருவிருந்தபெ[ருமா]னென் இப்படி அ[ந்]வேன் மாகறல் ஊரங்கிழான் [திரு]ப்பெர் [திருவகத்தி]சுரமுடையானென் இப்படி அ[ந்]வேன் ஊரங்கிழான் வானவன் விழுப்பரயனெ[ன்] இப்படி அ[ந்]வேன் ஊரங்கிழான் வளவமுடெந்தவெளானென் இப்படி அ[ந்]வேன் எண்க[சு]ழவனென் இப்படி அ[ந்]வேன் பட்டியர்-பொசன் பெ[ரிய] அநுளானென்
- 8 இப்படி அ[ந்]வேன் சிவப்பிராமணன் [குல]செகற நாற்பத்தெண்ணாயிரபட்டனென் இப்படி அ[ந்]வேன் கொயிலான் தெவப்பெருமானென் இப்படி ய[ந்]வேன் இவ்வூர் ஊர்க்கணக்கு மாகறல் உடையான் அரசனென் இப்படி ய[ந்]வேன் வயலையாற்றூர்ச் சிங்க[ளத்தா]யனென் இப்படி ய[ந்]வேன் நிலமங்கலமுடையா[ன்\*] அண்டி . . . . . ப்படி ய[ந்]வேன் . . . . . மங்கலமுடையான் செந்தாமரைக்கண்ணன் உய்யவந்தானென் இப்படி ய[ந்]வேன் இ[வ்\*]வூர்ப் பள்ளி உடையான இலுப்பைமரக்கிழான் உபையா[தி]த்தனென் இப்படி ய[ந்]வேன் இவ்வூர் வெண்ணைநல்லுழான் திருவையாறுடையான் மதுரவாசகனென் இப்படிக்குச் சிலாவெகை பண்ணிக்குடுத்தமைக்கு லபெயார் பணியால் இவ்வூர் ம[சு]ஷ[ன்] உக்கலுடையான் திருவத்திபுராழ்வான் தா . . . . . நெழுத்து ||வ

### No. 431.

(A.R. No. 218 of 1901).

ON THE EAST WALL OF THE MANDAPA IN FRONT OF THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*]
- 2 திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீகொம்<sup>1</sup>ச்சடபன்[ம]ரான எம்மண்டலமுங் கொண்டருளிய ஸ்ரீஸுடாஜரவாண்டியதெவர்க்கு யாண்டு எ-[வது] ஜெஷநாயற்று கவரவசுத்து வ்யாஜெயும் ரொஹி-
- 3 ணியும் பெற்ற நாள் ஜயங்கொண்டசொழமண்டலத்து எயிற்கொட்டத்து மாகறல்நாட்டு மாகறல் ப[ட்டி]யர்பொயன் காமன் வரதன் இவ்வூர் உடையார் திருவகத்தி-
- 4 [சு]முடைய நாயனார் சன்னதியில் புத்தாகத் திருவிதிகனு[ம்\*] கண்டு திருமடைவிளாகமும் எற்றினான் [||\*]

### No. 432.

(A.R. No. 219 of 1901).

ON THE SOUTH WALL OF THE SAME MANDAPA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ ஃவ கடல் சூழ்ந்த பார்மன்னரும் சர்மாதரும் அ[ட\*]ல சூழ்ந்த பொர்மாதரும் அமர்ந்[து] வாழ னாற்கடல சூழ்ந்[த\*] புவி எழும் கடல்பெ[ரால்] புகழ் பரப்ப ஆத்-உலகமாமெனச் சொதிமுடி அணிந்தருளி அறுசமையமும் அ[ந்] . . . மும் நெறியில் நின்[று\*] பா[வி]க்கத் தெந்நவருஞ் சொலரும் சிங்களரும் முதலாய மன்னவர்கள திறை சமந்து வந்திண்டிச் செவிப்ப ஊழிஊழி ஒருசெங்கொலா[ழி] பாரு மினிதளிப்பச் செம்பொந் விரவிங்காசனத்து உலகுடை முக்கொக்கிழாநடிகளொடும் விற்றிருந்[த\*]ருளிய கொப்பர(கொப்பர)கெசரிபம்மரான திரிபுவநச்சகக-

<sup>1</sup> ம is engraved below the line.

- 2 ரவத்திகள் ஸ்ரீராஜரா(ரா)ஜஜெவற்கு யாண்டு [ய]-ஆவது ஜயங்கொண்டசொழமண்டலத்-  
துக் கா[வி]யூர்க்கொட்ட[த்\*]து எரிகிழ்னாட்டுக் குண்டி ஆற்றுத் தண்டலத்து ஊர்க்-  
குச் சமைந்து மழவந் கூத்தந் கரியதும் வெண்[ம]ய்கிழவன் நம்பி உதையஞ்செய்-  
தாதும் மதி(தி)செல்வன் கூத்தனும் சொபுரவ னாவையதும் கல்லைகிழா[ன்] திருவந்-  
உடையாதும் இக்குடி திருவையாறன் நாவலையதும் இக்குடி அத்தியூர[ன்] பிச்சநாம  
வண்ணக்கன் ஆதித்ததெவன் ஒற்றிகொண்டானும் ம(த்)திபெற்றா[ன்\*] உ-
- 3 தையஞ்செய்தானும் இ[வ்\*]வணைவொம் சுருட்டிலையில் மங்கலங்கிழாந் திருவன் செல்வ-  
னுடந் எங்கனுடன நிரவழக்காட்டுச் சுட்டி பிண[க்]கினிட[த்\*]து இம்மங்[க்\*]லங்-  
கிழாந் வுமாதப்பட்டமையில் இதுக்கு வுராயச்சித்தம் வி[தி][த்\*]தபடிக்கு நாங்களி-  
[ம்\*]மண்டலத்து எயிற்கொட்டத்து மாகற[ல்\*]நாட்டுத் திருமாகறல் ஆனுடையார்  
திருவகத்தியூரமுடையார்க்குச் சந்திராதித்தவரை செல்வதாக வைத்த திருநுந்தா-  
விளக்குக்கு எங்கனார் கிழ்கழநியில் விட்ட நிலம்(ந்) திருவுலகளவின்படி பந்நிரடி-  
கொலால் குழி ஆயிரத்துக்கும் கிழ-
- 4 பாற்கெல்லை ஊர்நிலம் மெழிமுடெ[ட]ரங்கக்கும் புறகிணற்றுக்கு மெற்கும்(ந்) தென்பாற்-  
கெல்லை சு[ருட்டிலை எ]ல்லைக்கு வடக்கும் மெல்பாற்கெல்லை வெண்மயங்கிழவந் கூத்தந்-  
பட்டிக்கும் ஊர்நிலம் சு[ள]குந்தனபட்டிக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை கல்லைகிழான்  
மாதைய[\*]ன் வலைமுக்காற்பட்டிக்குத் தெற்கும் இன்னாற்கெல்லையுள்ளும் அகப்பட்ட  
நிலம் முக்காற்பட்டி [கு]ழி முந்து[று]ம் கூத்தந்பட்டி கிழக்கடையக்கு இறும்புறக்  
கிணறு குழி ஐந்நூறும் ஆகத் தடி ஆயிரமு[ம்\*] சந்திராதித்தவரெ செல்வதாக[\*]

## No. 433.

(A.R. No. 220 of 1901).

## ON THE NORTH WALL OF THE SAME MANDAPA.

- 1 ஸ்ரீ[||\*] திருவாய்க்கெழ்வி முன்ப[ாக] திருவனச்ச[க்]வத்திகள் விரர் கவி-  
ஷெ[க்] [மும்\*] விஜெயர் சு-
- 2 விஷெகமும் பண்ணிசுருளிய ஸ்ரீ திருவனவிரதெவற்க்கு யாண்டு நயெ நா (ள்)-
- 3 ள் நாடு[யசு] - னால் நந்திபந்மன் செய்யதிருவாய்மொழிந்தருளின்படி ஜ-
- 4 யங்கொண்டசொழமண்டலத்து எயிற்கொட்டத்து மாகறல் (திருவக)தி-
- 5 ருவகத்தியூரமுடெயாற்க்கு இக்கொட்டத்து இருமாமான குலொத்துங்க-
- 6 சொழநல்லூர் தரப்படி வினைநிலம் நய-வெலியும் எரியும் எரிகொ . . உ[ள்ப்பட்ட] நில-
- 7 மு[ம்\*] கொலலை நிலு பத்து வெலியும் காலியூர்க்கொட்டத்து வெண்கற்செரி தரப்படி
- 8 நிலு நயெ ஊ[ர்\*]நத்தமுங் கொல்லை நிலு யெ-வெலியும் பழந்தெவதானஇ-
- 9 றையிலி யென்றும் இன் நிலு பழம்படியெ இத்தெவற்க்குத் தெவதானஇறையிலி-
- 10 யாய் நிற்கவும் இக்கொயிலு[ந்] தெவதானமுங் காலிங்கராயனுக்கு[ப்]பற்றாய் நிற்கவு[ம்]
- 11 கடவதாய்[ம்\*] பெறவெணுமென்று இவ[ன்\*] நம-
- 12 க்குச் சொந்நமையில இப்படி செய்யக்க-
- 13 டவதாகச் சொ[ல்\*]வி[க்] கணக்கிலும் இட்டுக்கொ-
- 14 ள்ளக்கடவர்களா(ரா)க வரீக்கூறு செய்வ-
- 15 ரா[க்\*]குஞ் சொன்னெம் இன்னில[ம்\*] பழம்ப-
- 16 டியெ இத்தெவற்க்குத் தெவதானஇறையிலி-
- 17 யாக நிற்கவும் இக்கொயிலுந் தெவதா-
- 18 னங்கனும் உள்பட இவனுக்குப் பற்றாகக் குடுக்க-
- 19 ப் பண்ணுவது எழுதினன் திருமந்திரலலை இரா-
- 20 [சநா]ராயணமுதெவென்றவொளான் இப்படி திருவாய்மொ-
- 21 ழிண(ரி)ரு[ளி\*]னன் இவெ வில்லவராயந் எழுத்து<sup>1</sup> இவை வாணாதராஜந் எழுத்து  
இவை தொண்டெமா நெழுத்து<sup>1</sup> இவெ விழி[ளு]த்தராயந் எழுத்து<sup>1</sup> இவெ சிங்  
களராயந் எழுத்து<sup>1</sup> இவெ சித்தராயந் எழுத்து<sup>1</sup> காடவராயந் எழுத்து<sup>1</sup> அங்கராயந்  
எழுத்து<sup>1</sup> யிலாடத்தர-
- 22 யந் எழுத்து[||\*]

## No. 434.

(A.R. No. 221 of 1901).

ON THE SOUTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE CENTRAL SHRINE IN THE  
VAIKUNTHA-PERUMAL TEMPLE AT THE SAME VILLAGE.

- 1 ஸ்ரீ[||\*] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜதெவர்க்கு யாண்டு உயெ-வது  
ஜயங்கொண்டசொழமண்டலத்து எயிற்கொட்டத்து மாகறல்நாட்டு மாகறற் திருமெற்-

<sup>1</sup> The letter ழ is written below the line.

- 2 கொயில் வீற்றிருந்தபெருமானைத் திருவடிப்பிடிக்கும் நயிமிசை வரதராசபட்டினென் இப்பெருமானுக்கு இவ்வூர் [ஊ]ரங்கிழான் [ச]முண்டிதெவன் திருவெகம்பமுடை-
- 3 யான் சந்திவிளக்குக்கு இட்ட பொன் க<sup>௨</sup> இப்பொன் கழஞ்சம் நான் கைக்கொண்டு நான் ஒன்றுக்கு ஒரு சந்திவிளக்கு சந்திராதித்தவரை இடக்கடவென் இப்படிக்கிவை ந-
- 4 யிமிசை வரதராசபட்டன் எழுத்து[||\*]

### No. 435.

(A.R. No. 222 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராசராசதெவர்க்கு யாண்டு உ<sup>௨</sup>அ-ஆ[வ\*]து ஜயங்கொண்டசொழமண்டலத்து எயிற்கொட்டத்து மாகறல்நாட்டு மாகறல் திருமெற்கொயில்
- 2 வீற்றிருந்தபெருமானைத் திருவடிப்பிடிக்கும்[ம்] நயிமிசை வரதராசபட்டினென் இப்பெருமானுக்கு இவ்வூர்ப் பட்டியர்பொயன் ஆழ்வான் மதியன் சந்திவிளக்குக்கு இட்ட
- 3 பொன் உ<sup>௨</sup> இப்பொன் இருகழஞ்சம் நான் கைக்கொண்டு நான் ஒன்றுக்கு இரண்டு சந்திவிளக்கு சந்திராதித்தவரை இடக்கடவென் இப்படிக்கிவை நயிமி-
- 4 சை வரதராசபட்டன் எழுத்து[||\*]

### No. 436.

(A.R. No. 223 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீஇராசராசதெவர்க்கு யாண்டு உ<sup>௨</sup>அ-வது ஜயங்கொண்டசொழமண்டலத்து எயிற்கொட்டத்து மாகறல்நாட்டு மாகறல் திருமெற்கொயில்
- 2 வீற்றிருந்தபெருமானைத் திருவடிப்பிடிக்கும் நயிமிசை வரதராசபட்டினென் இப்பெருமானுக்கு இவ்வூர் ஊரங்கிழான் திருவகத்திசுமுடையான் அருளா[ள்]ன் சந்தி-
- 3 விளக்குக்கு இட்ட பொன் க<sup>௨</sup> இப்பொன் கழஞ்சம் நான் கைக்கொண்டு நான் ஒன்றுக்கு ஒரு [ச]ந்திவிளக்குச் சந்திராதித்தவரை இடக்கடவென் இப்படிக்கிவை நயிமிசை வரதரா-
- 4 சபட்டன் எழுத்து[||\*]

### No. 437.

(A.R. No. 224 of 1901).

IN THE SAME PLACE.

- 1 உ ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜதெவர்க்கு யாண்டு உ<sup>௨</sup>௩-வது ஜயங்கொண்டசொழமண்டலத்து எயிற்கொட்டத்து மாகறல்நாட்டு மாகறல் திருமெற்கொயில் வீற்றிருந்த எம்பெ-
- 2 ருமன்கொயில் ஸ்ரீவிமானமும் திருவடிமண்டபமும் திருமண்டபமும் லொபானமும் ஸ்ரீவீமும் இவ்வூர்ப் பட்டியர்பொயன் மணியன் பெருங்கன் செய்வீத்தான் உ ஹரி:
- 3 உ திருமன்னு ஸ்ரீராசராசந்கி யாண்டு சென்ற விருபத்து முன்றாவதிற் செந்தளிர்குழ் மருமன்னும் பொழிற் திருமாகறற் திருமெற்கொயில் மன்னி வீற்றிருந்தபெருமானுக்கு
- 4 மணமெற் கருமன்னு சீவிமான மத்தமண்டப மெர்கலந்த மண்டபத்தொடு சொபானஞ் சீபிடந் தருமன்னுங் கொடைப் பட்டியர்பொயன் மணியன் தரும்பெருங்கன் செய்வீத்தா-

ன் தருமநிலை பெறவெஃ—

## No. 438.

(A.R. No. 225 of 1901).

ABOVE THE ENTRANCE OF THE TAYAR-SANNIDHI IN THE SAME TEMPLE.

- 1 உ ஸ்ரீ ஸ்ரீ [||\*] சீராசராசற் காண்டாறம் மென்மாகறம்
- 2 பாரார் புக முண்டம்பாக்கிழான் காரார்தருப்பொல தருந்-
- 3 திருவன் காழன் முருகன் திருக்கொயில் செய்தான் சிறந்து உ

## No. 439.

(A.R. No. 226 of 1901).

ON THE NORTH, WEST AND SOUTH WALLS OF THE CENTRAL SHRINE IN THE KADAMBANATHESVARA TEMPLE AT KADAMBARKOYIL, SAME TALUK AND DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவளர் திரள்புயத் திறுநிலவலையே ஊன் ம . . . . . : . . . .  
மணிக்கொற்ற வெண்குடை நிழல் குவலையத் துயிர்களைப் பெற்றதாயினும் பெணி [ம]-  
ற்றுள அறைசுழலரை[சு]ர் தன் நடிநிழ லொதுங்க உ[றைபி]ல . . . . .  
விரை மலர் [சூ]ட தெரியல் விககலன்மன்னொடு வரிசிலைத் தடக்கை மாசாமகரைக்  
கங்கபாடிக் களத்திடைநின்[று] னுங்கபத்திரை புகத் துரத்தி . . . . .  
. . விட்ட தாங்கரும் பெருவலித் தண்டு [க]டத் தாக்கி மாதண்டநாய-
- 2 கன் சாமுண்டராசனை(சனை)ச் செற்றவன் சிரத்தினைய[று] . . . . . யன் தெவி  
நாகலையென்னு[ன்] தொகையஞ்சாயலை முகத்தொடு ஸூக்கு வெறாக்கிப் பகைத்தெதிர்  
மூன்றும் விசைய[னு] . . . . . பரிபவ கீர்வதெனக் கருதி பொருபுனம்  
கூடல்சங்க[ம\*]த் தாஹவமல்லன் மக்களாகிய விக்கணந் சிங்கணநெ . . . . .  
. . . . . ஊரை வெ[வ]ன்றடு து[சி] முன்விட்டுத் தன்றுணை மைக-
- 3 ருந் தா[று]ம் பிந்ந[டு]த் திருஞ் வடகட[டு]வந வகுத்த வத்தா(னை)ந[று]யைக் கடக்[க]-  
. . . . . லை சிங்கனைக கொடிபடை முந்நர் தூசி வெங்களிற்றொடு  
ஊண் த்துக் கெசவ(த்)தண்டநாயகன் தாற்கெத்தரையந் திண்டிறல் மாராயந் சினப்-  
பொ . . . . . [ப]ாற்கொதை முவெத்தி யென் றூரத்தடு குப்பி லநெக  
சாமகரைச் [சி]ன்றபின்நஞ் செய்த பி[ன்]ந[வார்] முதலிய[ா]ன முதவண நொடவி-  
. . . . . வழிந்து சிங்கண னொட அண்ணலர் முதலின ரனைவரும்  
அமர்பொர்ப் ப-
- 4 [ண்]ணிப் பகடிழின் தொட நண்ணிய வாஹவமல்லது மவர்க்கு முன் நொடத் த . . . . .  
. . . . . கை கொண்டு ஆங்கவர் த[ா]ரமு மவர் குலதனமுஞ் சங்குந் தொங்-  
கலு [ஊ]ராரையும் வெ[ரி]யும் மெலகடம்பமும் வெண்சாமரையும் சூகரக்கொடியு[ம்\*]  
மகரதொர[ண] . . . . . [ந]மும் புட்பகடியும் பொருகளிற் றிட்டமும்  
பாய்பரீத் தொகையொடும் பறித்துச் செயொளி வீரசிங்காசனம் பார்தொழ வெறி  
[எ]ழிலதரு மகுடம் வெய்லு குசைகொள்(த்) தத்துமாபுரவிப் பெ[ா]த்த[ப்]பிவெ-
- 5 கொவிராஜகெலரிவநீரான உடையார் ஸ்ரீவிரராஜெ[ஊ] . . . . .  
[வது] ஜயங்கொண்டசொழமண்டலத்துக் காலியூர்க்கொட்டத்துப் புலிவலநாட்டு  
வெண்கற்செரி உடையர் திருக்கடம்பனுறை உடையார் சூலிசாலஸுணையூரர்பக்கல்  
நாங்கள் பொன்கொண் . . . . . ல்லை பகி[டி]க்கு மெற்குந்  
தென்பாற்கெல்லை
- 6 இ[வ்\*]ஆரர் இத்தெவர்க்கு விட்ட திருவமுர்துபட்டிக்கு வடக்கு . . . . .  
. . . . . லமான கொல்லைநிலத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை பகிடிக்கெய் பாய்க  
ஊ[ற்\*]று[க்\*]காலு[க்கு] தெ[ற்கு] . . . . . ரு மகப்பட்ட நீர்நிலமுங் கொல்லை-  
நிலமும் பதிந்அறுசாண் கொலாற் சூழி ஆயிரத்திரு[று] . . . . .  
கா[சி]ரி[ய]முங் கணமும் மெற்கு வாணியநெரி-
- 7 நின்றும் இந்நிலத்துக்கு நீர்[க்\*] [கி]ய்ஊவண்ணம் பதி . . . . . லாக கொல்-  
கலம் வாய்க்கால் கல்லி நீர்பாயப் பெறுவதாகவும் இப்பரிசு எம்மி லி[சை] திருக்கு  
. . . . . [சூ]லிசாலஸுணையூர[ர்\*]பக்கல் அரையந் செய்யபாதமான  
இலாறையன் ஒடுக்கின தெ . . . . . ற்பதின் கழஞ்சு இப்பொன்(ப்) பதிந்-  
கழ-

- 8 ஞசும் இ[வ்\*]ஆரொமெ யுறக்கொண்டு . . . . . நொக்கிவகை  
சித்தாயம் பஞ்சவா-
- 9 ரம் நீர்விலை(ய்) மற்று திருக்கொ . . . . . பெர்ப்பட்ட இறையும் இ-
- 10 [வ்\*]ஆரொமெ இறுக்கக்கடவெ . . . . . (ஐ)சுயஉரவுமும்  
இறை-
- 11 த்திரவியமும் அறக்கொண் . . . . . இறையிலியாக ஒரு கா-
- 12 லாவது மிருகால[ா\*]வது முக் . . . . . இயழி-ல் சனராஜித்தவம்  
முன்-
- 13 பு நீனற ஊரொமெ நிலைநிறுத்தக்கடெ . . . . . ஸூரரெ நித்தங் குன்றிப்  
பொன் மன்றப்-
- 14 பெறுவதாகவு[ம்\*] மன்றுபாடு இறுத்தும் இயழி-ல் . . . . . துக்கு  
வி . . . . . வான் [கங்]வை-
- 15 கயிடைக் குமரியிடைப் பாபஞ் செ . . . . . ஒட்டித் திருக்கடம்ப-  
சூறை
- 16 உடையார் சூழிவாஸஸனெ . . . . . செய்தகுடுத்தொம் புவிவலநா-
- 17 ட்டு வெண்கற்செரி ஊரொம் . . . . . சுறல் பூதி . . . . .  
ஆதித்தன்
- 18 வெங்கடத்தி நெழுத்து [I\*] இப்படி . . . . . சன் பொன் . . . . .  
நெழுத்து [I\*] இப்ப-
- 19 டி 'விறுக்குடுத்தென் நெய்ய[ா\*]ற்றுப்பாக்க . . . . . இப்படி  
விறுக்குடுத்தென் குளத்து-
- 20 ழாந் செசன் பெருமா நெழுத்து [I\*] இப்படி விற . . . . . க்க  
நெழுத்து [I\*] [இப்]படி விறுக்குடுத்தெ-
- 21 ன் அரையந் செய்யபாதமான இறை . . . . .

## No. 440.

(A.R. No. 227 of 1901).

ON A ROCK NEAR THE STAMBHESVARA TEMPLE AT SIYAMANGALAM,  
WANDIWASH TALUK, NORTH ARCOT DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ || திருமகள் பொலப் பெருநிலச் செல்வியு ஜனக்கெ யுரிமை பூண்டமை மனக-  
கொளக் காணூர்ச்சாலே கலமறுத்தருளி
- 2 வெங்கைநாடுங் கங்கபாடியு னுளம்பபாடியு னடிக்கைபாடியுங் குடமலைநாடுங் கொல்லமுங்  
கலங்கமும் எண்டிசை புகழ்தர விழம-
- 3 ண்டலமு னீண்டிமல்வென்றித் தண்டாற் கொண்ட தண்ணெழில் வளரூழி யெல்லா  
யாண்டு கொழுதகை விளங்கும் யாண்டெ செழியரைத் தெச-
- 4 கொள் ஸ்ரீகொவிராஜராஜராஜகெவரிபநூரந ஸ்ரீராஜராஜவெற்கு யாண்டு யுக-ஆவது  
பலகுன்றகொட்டத்து தென்னாற்றார்நாட்டுச் சியமங்கலத் தூ-
- 5 ரொம் எங்கனூர்த் திருக்கற்றளிஊர்வெற்கு [ஓ]சாழநாட்டுத் தென்கரைத் திருவிழு-  
னூர்நாட்டு நல்லூர்புதுக்குடி வெள்ளாளன் கடம்பன் வெண்காடன் வைத்த
- 6 திருநகாவிளக் கிரண்டினுக்கு இவ்விளக் கிர[ண்]டுக்கும் ஹொமமாக இ(வ்)வன்பக்கற்  
பொன் கொண்டு சியமங்கலத் தூரொம் விறுக்குடுத்த நிலமான காட்டுகொள்கரம்-
- 7 பை விற்பதற்கு கிழ்பாற்கெல்லை நங்[கு]ண்டி களத்துக்கெறின வதிக்கு மெற்கும் தென்-  
பாற்கெல்லை வியப்படக்கிவாய்க்காலுக்கு வடக்கும் மெல்பாற்கெல்லை [ஆத்]திசெறு-  
வுக்கும்
- 8 இதன் வடக்கிற் கரம்பைக்குங்(க்) குரம்பள்ளத்துக்கு[ம்\*] கிழக்கும் வடபாற்கெல்லை  
தம்மிட்டிவாய்க்காலுக்கு தெற்கும் இவ்விசைத்த பெருநான்கெல்லையுள் ளகப்பட்ட  
உண்ணில மொ-
- 9 ழிவின்றி பதினறுசாண் கொலால் விறற் சூழி ஆயிரத்து நானூற் ரொருபத்தைஞ்சு  
இக்குழி தூசாய்டு இவன் (தா)தானெ விசமட்டிக் காடு வெட்டுவித்து[க் கட்டை]ட  
பறித்து மெடு கல்-

- 10 வியுங் குழி தூர்த்து நார்ப்பறுத்து வரம்பட்டித் திருத்தின செறுவு வெண்காடதெவ-  
மயக்கல் இதுக்கு[ப் பா]யப் பெ[ரொரி பெருநூம்பினி]று பொஞ அம்பலத்தாடி-  
வாய்க்காலி-
- 11 ற் பிறிக பள்ளவாக்காலின்னு இச்செ[ய்\*]க்குப் பாய நாற்சாண்கொலா லொரு-  
கொ லுள்ளகலத்தால் வெண்காடதெவவாய்க்காலென்று இச்செய்க்குப் பாயக்  
கல்லிக்கொள்ளப்பெறுவ-
- 12 தாக இச்செறுவும் வாய்க்காலும் விற்று இதனுக்கு நாற்றுக்காலாக இறையினி விற்ற  
நிலம் புறவிதைக்கு கீழ்பாற்கெல்லை கீழைப்புறவிதைக்கு மெற்கும் தென்பாற்கெல்லை  
வாய்க்காலு-
- 13 க்கு கீழ்க்கும் மெல்பாற்கெல்லை இவ்வாய்க்காலுக்கு கீழ்க்கும் வடபாற்கெல்லை மல்லன்-  
செருஆன்றி நாற்றுக்காற் குண்டில்கனு[க்\*]குத் தெற்கும் இவ்விசைத்த பெருநான்-  
கெல்லையுள் ளகப்பட்ட
- 14 குழி ஈயுள-ம் ஆக இறையினி விற்ற குழி தூசூஉ இக்குழி ஆயிரத்து அறுநூற்று  
இரண்டும் இவ்வாய்க்காலும் இறையினியாக விற்று இந்நிலத்தால் வஞ பொரு ள-  
றக்கொண்டு விளையற விற்று[க்]கும்த-
- 15 தொம சியமங்கலத் தூரொம் கடம்பன் வெண்காடனுக்கு இந்நிலம் ஊரொமெ ய[டு]த்-  
தும் பயிர்செய்தும் இக்கடம்பன் வெண்காடன் எங்கனூர்த் திருக்கற்றளிஃ ஊரெவற்கு  
வைத்த திருந-
- 16 ஞாவிளக் கிரண்டுக்கும் கச்சிப்பெட்டு ஊரகத்துநின்றூர்நாழியொ டொக்கும் உழக்கினால்  
நஞாவிளக் கொன்றுக்கு நிசதம் எண்ணை யுழக்காக இவ்விளக் கிரண்டுக்கும் நிசதம்  
உரிய எண்ணை
- 17 உநூரஜித்தவல் அ[ட்]டுவதாக இப்பரிசு சிலாலெகை செய்துகுடுத்தொம் சியமங்கலத்  
தூரொம் இது ரஜித்தார் ஸீவாடி எஞலை மெவின ||  
ஸுஷி ஸீ நிலமளவுகொல்<sup>1</sup>

## No. 441.

(A.R. No. 227-A of 1901).

(ON A BOULDER ABOUT TWO FURLONGS TO THE NORTH-WEST OF THE SAME TEMPLE.

- 1 ஸுஷி—ஸ்ரீடிஷி[உ]வ்வெலிது  
2 நஹிஸ்வெஸூர-஁கஃ [||\*] சுஹியொ லாகி  
3 திஸ்ஸூஷஸாஹூரவாராஸிவாரமெஃ—  
4 ஸீசார-஁கஃ ஹூயத்து ஶீணூரவாய-ஃஃ  
5 ம-஁ணவீரெவரீ ஶிஷூர் வஜூநஹியொழிஷூர்  
6 செய்வித்த திருப்பதணம் ஸக[சு\*] வாஶீலலி஁ஹலு  
7 ஶாலஶூயதாஶீர[||\*] யலு ஶூரவாடிவஜூரண திஶீ-ஃஃ ரஃ கூஶிகாடி-ஃஃ—

## No. 442.

(A.R. No. 228 of 1901).

ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE IN THE TIRUKKALISVARA TEMPLE AT KALAVAI,  
WALAJAPET TALUK, SAME DISTRICT.

- 1 ஸுஷி ஸீ [||\*] திங்களெ[ர்\*] மலர்ஞு வெ[ண்]குடைமண்டல மந்துயிர் தொறு மிந்நருள்  
சூரஞு நிறைநிலம் பரப்[பி] நிற்ப முறைமையிற் செங்கொல் திசைதொறுஞ் செல்லத்  
தங்கள் குலமுதற் பருதியிந் வலநெர் . நி[வரு]ம் ஒற்றையாழி யுலாவ நற்றவத  
[திரு]மலர்ச் செ[வ்வி]யு மி[ரு]நிலப் பாவையுங் கீர்த்தியங் கிள்ளையும் பொர்த்தநிப்  
பாவையு மதுவையிற் புணர்ஞு பொதுமை திர்ஞு த[ந்]நரி-
- 2 மைத் தெவியராக்கி விரவி நற்சுடர் மணிமகுடஞ் சூட்டி நெடுநிலமந்நவர் முறைமுறை  
தந்நடி வணங்க வீரமுந் தியாகமு மாரமெநப் புரைஞு மாப்பெரும் புகழ் மிக மதுநெறி  
வளர்த்த கொப்பரகெஸரிவஜூ-ஃஃரந உடையார் ஸீசுயிராஜெடி-ஃஃவா[க்]கு யாண்டு  
முந்றாவது ||உ ஜயங்கொண்டசொழமண்டலத்துப் பலகுந்றக்கொட்டத்துச் செங்-  
குந்றநாட் டிலகளந்தசொழச்சருப்-

<sup>1</sup> Here is marked a measuring rod of 12 feet 9 inches.

- 3 பெரிமங்கலத்து<sup>1</sup> மஹாலலெஹப் பெருங்குழிப் பெருமக்களொம் ஹூமிவிலையாவணக் கையெழுத்து இவ்வூர்த் திருக்காரீஸூரமுடைய மஹாஹெவர்க்கு நாங்கள் விற்றுக்- குடுத்த நிலமாவது ஸ்ரீ அருமொழிதெ[வ]வதிக்குக் கிழக்கு உலகனகசொழவாய்க்கா- லுக்கு வடக்கு எட்டாங் கண்ணாற்று இரண்டாளு சதிரம் பெருவழிக்கு வடக்குக் குழி இருதாற்று
- 4 எண்பத்தெட்டும் முற்றஞ் சதிரம் பெருவழிக்கு வடக்குக் குழி நாற்பத்தநாலும் எட்டாங் கண்ணாற்று இரண்டாளு சதிரங் குழி ஆயிரமும் முற்றஞ் சதிரம் வளையாற்றுக்கு மெற்குக் குழி அறுதாறும் ஆகச் சதிரம் நால[ஐம்] குழி ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்திரண்டும் மிகித்குறை வுள்ளடங்க உள்ள நிலம் ஒழிவிந்நிப் பொனிது குழி முற்றும் இறையிழிச்-
- 5 சி விற்று விலையாவணஞ் செய்து[கு]குத்தொம் இவ்விற்றுக்குடுத்த நிலத்துக்கு சுயஜர- வுத்துக்கும் பெருவரிசுநுஞ் சிலவரிசுநும் ஸலெயொமெய் இறுக்கக்கடவொமாக இத்திருக்காரீஸூரமுடைய மஹாஹெவர் கம்[மி]க[ள்]பக்கவ குடினாக்கல்வாலக் கொண்ட ஒக்குஞ் செம்பொந் பதிந் கழஞ்சும் இப்பொந் பதிந் கழஞ்சும் கைய்-
- 6 யுறக்கொண்டு இந்நிலம் விலையறக் கொண்டு விற்றுப் பொருளறக்கொண்டு இறையிழிச்சிக் குத்தொம் இவ்விற்றுக்குடுத்த நிலத்துக்கு எப்பெர்ப்பட்ட கலமும் இறையும் இல்லை(க்) கலகொந்நிலும் இறை தொந்நிலும்ஸலெ(ர) யொமெ திர்னும் இறுத்தும் குடுக்கக்கடவொமாகவும் இதுக்கு இதுவெய் பொ[ள்\*]மாவறுதிப் பொருட்-
- 7 ச்சிலவொலையாவதாகவும் இதுவல்லது வெறு பொரு[ள்\*]மாவறுதிப் பொருட்சிலவொலை காட்டெந்நப் பெருததாகவும் இப்பரிசு விற்று இறையிழித்தி விலையாவணஞ் செய்து- குத்தொம் இதுசாலாவதும் முக்சாலாவதும் நாங்கள் விற்று இறையிழித்திக்குடுத்த நிலமாவது [ஸ்ரீ] அருமொழிதெவவதிக்குக் கிழக்கு உலகனகசொழவாய்க்காலுக்கு வ-
- 8 டக்கு எழாங்கண்ணாற்று இரண்டாளு சதிரத்துப் பெருவழிக்கு வடக்குக் குழி இருதாற்- றெண்பத்தெட்டும் முற்றஞ் சதிரம் பெருவழிக்கு வடக்குக் குடி நாற்பத்தநாலும் எட்டாங் கண்ணாற்று இரண்டாளு சதிரத்துக் குடி ஆயிரமும் முற்றஞ் சதிரம் வளையாற்றுக்கு மெற்குக் குழி அறுதாறும் ஆகச் சதிர[ம்\*] நாலிலுமாகக் குழி ஆயிரத்துத் தொளாயிர-
- 9 த்து முப்பத்திரண்டும் மிகுதிக்குறை வுள்ளடங்க உள்ள நிலம் ஒழிவிந்நிப் பொனிது . . முற்றும் விற்று இறையிழித்தி விலையாவணஞ் செய்துகுத்தொம் இவ்விற்றுக்- குடுத்த நிலத்துக்கு எம்மில் இசைக விலைப்பொருள் குடி[னா]க்கல்வால் ஒக்குஞ் செம்பொந் பதிந் கழஞ்சும் இத்தெவர்கம்மிகளபக்கவெ அறக்கொண்டு
- 10 ஹஜாஜத்தவற் இம்மஹாஹாமமுள்ளளவும் ஸலெயொமெய் இந்நிலத்துக்கு வந்த இறை யிறப்பதாக இசைக இறை யிழித்தி விற்று விலையாவணஞ் செய்துகுத்தொம் மெற்ச்சொல்லப்பட்ட திருக்காரீஸூரமுடைய மஹாஹெவற்கு முற்ச்சொல்லப்பட்ட மஹாலலெஹப் பெருங்குழிப் பெருமக்களொம் இப்பரிசு ஸலெயு-
- 11 ள் எழுது ஹாஜாஜி அம்பலக்கூத்தக்கிரமவித்ததும் வங்கத்துப் பொழந் சிங்கம்பிக்கிரம- வித்ததும் வங்கப்புறத்து ஸ்ரீலால-ஹெவஸஹஸுதும் பணிப்பணி பணிப்ப பணி- யாற்ப் பணிகெட் டெழுதெந் இவ்வூர் மய்யூந் குட்டெறந் ஆநகக்கூத்தநாந ஆயி- ரத்தெண்மத் தரிச்சிறம்பல அலங்காரப்பிரி-
- 12 யநெந் இவை எழுத்து [||\*]

No. 443.

(A.R. No. 229 of 1901).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீவீ [||\*] கொப்பரகெஸரிபநூரந [வ]கூவத்திகள் ஸ்ரீவிக்ரமசொழஹெவற்கு யாண்டு எழாவது ஜயங்கொண்டசொழமண்டலத்து பலகுந்நக்கொட்டத்து[ச் செங்குந்]ற- நாட்டுக் கலவையாந ராஜநாராயணச்சதுஷ்ட-ஹிமங்கலத்துத் திருக்காரீஸூரமு[ஸை\*]டய மஹாஹெவற்கு நித்தநிவநத்துக்கு மெற்படியூரி வீருக்கு[ம்\*] ஸ்ரீஹெஜர் பரிஹுஹ-
- 2 த்து அமுதுபெங்கியெனும் மெற்படி பரிஹுஹத்துபெற்றாள் தவஞ்செ[ய்\*]தானும் இவ்- விருவொம் இவ்வூரியானுங் கணத்தாராந் பாசுநாற் கருணாகரப்பட்டன்பக்கல் நாங்கள் விலைக்குக் கொண்டு ஸலெயார்பக்கல் இறை இழிச்சி ஹஜாஜத்தவரை இறைஇவி ஹெவஹமாக விட்ட ஹூமிவிலையாவண திருச்சிறம்பலவதிக்குக் கிழக்கு ஸ்ரீஹாஜராஜ- வாய்க்காலு -



- 3 க்கு வடக்கு ந-ஆங்கண்ணாற்று முதற் சதிரத்துக் கிழக்கடையத் தடி உ-னல் இவ்வமுது-  
பெங்கி இடெவற்க்கு திகெஜாற்வவத்துக்கு விட்ட நிலம் பதின் அறுசாண் கொலாற்  
குழி ஐஞ்ஞாறும் இவ்வதிக்குக் கிழக்கு இவ்வாய்க்காலுக்கு வடக்கு ச-ங்கண்ணாற்று  
முதற் சதிரத்துக் கிழக்கடைய தடி க-னல் [வ\*]ப் பெற்றாள் தவஞ்செய்தாள் சிறுகா-
- 4 லைவதீக்கு உடையாற்கு திருவமுதுபடிக்கு விட்ட நிலம் பதின் அறுசாண் கொலாற் குழி  
ஐஞ்ஞாறும் [ஆ]கக் குழி ஆயிரத்துக்கும் இக்கருணாகரப[ட்\*]டற்கு எம்ம ல் [ன\*]சன  
விலைஆன சுயடிவயும் பொருளற இட்டு விலை அறக்கொண்டு இறை இழ்ச்சி இடெ-  
வற்கு ஊராடிசுவரை யிறையிலி டெவலாநமாக விட்டொம் இவ்வமுதுபெங்கியும்  
இப்பெற்றாள் தவ-
- 5 ன்செய்தானும் இவவிருவொம் இயடி-<sup>1</sup>த்துக்கு அழிவு நினைப்பார் மங்மைஇடைக் குமரி-  
[யி\*]டைச் செய்தார் செய்த பாப[ம் படுவார்\*] [||\*]

## No. 444.

(A.R. No. 230 of 1901).

## ON THE SOUTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] சகலலொகச்ச[சு]வதி இராச[நா]ராயணன் சம்புவராயன் கலவைவப்-  
பற்றுநாட்டார்க்கு தங்கள் பற்றில் ஆராவதுவரையும் நட்புப்பாழ் நாற்றடி[ப்\*]பாழ்  
விதைத்துப்பாழ் இவையிற்றுக்கு
- 2 பொன்வரி சூலவரி உள்ளிட்ட பணவற்கமும் அ[ரி]சிகாணமும் கொண்டுபொதுகையில்  
இத்தைப்பற்ற பரிச்செய்வார் இல்லாதபடி ஆலெ எழாவது ஆடிமாதமுதல் நட்பு-  
பாழ் நாற்றடி[ப்\*]பாழ் விதைத்[து]ப்-
- 3 பாழ் இவையிற்றுக்குப் பொன்வரி சூலவரி [உ]ள்ளிட்ட பணவற்கமும் அரிசிகாணமும்  
சந்திராதித்தவரையும் கொள்ளாதபடி சொல்லிவிட்ட அளவுக்கு கலவையில் கொயிலி-  
லும் திருவல்-
- 4 லத்தில் கொயிலிலும் உடையார் மண்ணைநாயினார் கொயிலிலும் சந்திராதித்தவரையும்  
செல்ல கல் வெட்டி[க்\*]கொள்ளும்படி சொல்லிவிட்ட அளவுக்கு இப்படிக்கு உடை-  
யார் வழித்துணை நாயினார் சிபாதம்
- 5 அப்பச்சயார் ஆணை தாழ்வு இல்லை இன்னமுதலுக்கு இப்படிக்கு கல்லும் வெட்டு-  
வித்துக்கொண்டு தாழ்வற நடத்திப்பொதவும் பார்க்க [||\*]

## No. 445.

(A.R. No. 231 of 1901).

## ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] விக்காமசொழிதெவற்கு யாண்டு நாலாவது ஜயங்கொண்டசொழிமண்ட-  
லத்துப் பலகு[ந்ற] <sup>1</sup>க்கொடத்துச் செங்கு[ந்ற]நாட்டுக் கலவையாந ராஜநாராய-  
ணசதுவெ-<sup>1</sup>திமங்கலத்து உடையார் திருக்காரியூரமுடையாற்கு திருவடி-<sup>1</sup>யாமத்துக்கு  
நித்தமினன செய் பெரும்பாணப்பாடி
- 2 கரைவழி ஈச்ச[சு]ர்நாட்டு மெற்றெரி விருக்கு[ம்\*] அரையந் தெவநெந் இத்தெவற்கு திரு-  
வமுத்துபடிக்கு அரிசி நானாழிகு நெல்லுக் குறுணி யிருநாழியும் கந்யமுர்து இரண்-  
டுக்கு நெல்லு இருநாழியு[ம்\*] ஊரருமொழிதெவந்மரக்காலா லிந்நெல்லுக் குறுணி நா-  
நாழியும் செலவதாக நாந் கொண்டு விட்ட உ-குமியாவது ராஜநாராயணவிளாகத்து  
கிழ்சுற்று
- 3 திருச்சிற்றம்பலவதிக்குக் கிழக்கு ஸ்ரீராஜராஜவாக்காலுக்கு வடக்கு முற்றங் கண்ணாற்  
றஞ்சாம் சதிரத்து ஊராஜாஜி ஜாதவெடிநப்பக்கல் நாந் இறை இழ்ச்சி[சி] கொண்டு  
விட நிலம் கிழ்பாற்கெல்லை ஊராஜாஜி சிபொந்தைவடித்துக்கு மெற்கு தென்பாற்-  
கெல்லை கண்ணாற்றுக்கு வடக்கு மெல்பாற்கெல்லை சதிரவறிதீர்க்கு கிழக்கு வடபாற்-  
கெல்

<sup>1</sup> The letters ந்ற are written as a group.

- 4 லை கண்ணாற்றுக்குத் தெற்கு இந்நாற்பாற்கெல்லையுள் நடுவெபட்ட குழி ஐஞ்சூறும் மிகு-  
திக்குறை வுள்ளடங்கவும் கௌஸிகந் திருக்காரிவட்டும் மௌதமந் சிபொந்தைநாயக-  
வட்டும் லாழுவந் திலலைநாயகவட்டும் முள்ளிட்ட இக்கொயிலில் சிவப்வராஜ்ஜணர்-  
பக்கல் நாந் ஸ்திவிளக்கு இரண்டுக்கு பொலியூட்டாக குடுத்த பொந் மு-
- 5 க்காலு[ம்\*] நெய்யமுர்து தயிரமுர்துக்குச் சாவா முவாப் பெருமாடாக விட்ட பசு  
இரண்டு இப்படி கொண்டு விட்டெந் அரையந் தெவநெந் இ[த்]யஜீ-ம் சகராதி-  
[த்\*]தவரை பம்மஹாமெஸவா ரகெஷு இப்படிக்கு இவை சிபொதைசங்கரை  
உலகளைசொழுவாசாரியன் எழுத்து [||\*]

## No. 446.

(A.R. No. 232 of 1901).

ON THE SOUTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE SAME SHRINE, LEFT OF ENTRANCE.

- 1 ஸ்ரீஸ்தி [||\*] ஸ்ரீஸ்தி ஜமயாந லொரீ[கூ]-  
2 அதிகு லொராவுந்ரீயவ கொலவஸ-  
3 [கி]ஜீ-ஓமந மஹாஜிவமணந[தி]தியராஜி [வ]ராஜகூ-  
4 [வெ]ரொகூலிஸ கண லொராஜவிஜ்ராவண க[ர\*]கூகரிகூ-  
5 டு[வ]ராகு விவியரிவ[டி]ஜீ-ஓமந விமணமொவாவவிவிந-  
6 டாவஜஹந காணீவாரவா[ர]யீஸூர மணவதிஹரிணஸாஜீ-ஓமந தெ-  
7 ம[ர\*]வாரவிநலிவிராவிஷெக வுணதராஜவரூகிஷாவக ஶீஹாரா-  
8 ஜாயிராஜ வாரலேஸூர திரவ்வனவகூவத்தி ஶீஸூநாவாஜி-  
9 டெவநீ பல்சுந்றக்கொட்டத்துச் செங்குந்றநாட்டுக் க-  
10 லவையில் திருக்காரிஸூரமுடையனாயனாகொயில் தா-  
11 னத்தா[ர\*]க்கு இவ்வூர் உட்கூட்டினையான அழகியசொழவிள-  
12 ராகம் சுந்தரபாண்டிய[ச்]சம்புவராயர் தந்தபடியெ இவ்-  
13 லூர் எல்லைக்கு வடக்கு தா[ய]பெருமாள்வதிக்கு கிழக்-  
14 . . . யாற்றுக்கு [தெந்]கு இவ்வாற்றுக்கும் ச . . .  
15 . . . [மெ]ற்கு ஆக நாந்கெல்லைக் குள்பட்ட நிலத்தில் மு-  
16 [ன்]டள்ள தெவதானம் திருவிடையாட்டம் உள்ளிட்டை-  
17 வ [நி]க்கி நின்ற நஞ்செய் புன்செ யுள்ளிட்ட நிலங்களுக்கு இ-  
18 றுக்கு[ம்] கடமை பொன்வரி வினியொகம் காசுகடமை புறக்-  
19 கலனை உள்ளிட்ட காசாயமும் நெல்லாயமும் செக்குக்கட-  
20 மையும் உட்பட எப்பெற்பட்ட வரிகளும் உ[ப]ராதிகளும் ப-  
21 தினெழாவதுமுதல் தந்து தெவதானமாக [மு]தலடங்க  
22 . . .  
23 கச் சொன்னும் இப்படிக்கு இவ்வொலை [பிடி]பா[ட]ராகக் கெ-  
24 ரண்டு உஞராஜித்யவரை செல்வதாகக் கல்[வி\*]லும் செம்பிலு-  
25 [ம்] வெட்டிக்கொண்டு அனுபவிக்க [||\*]

## No. 447.

(A.R. No. 233 of 1901).

ON THE NORTH WALL OF THE GOPURA OF THE AKSHESVARA TEMPLE (RIGHT OF ENTRANCE),  
AT ACHCHARAPAKKAM, MADURANTAKAM TALUK, CHINGLEPUT DISTRICT.

- 1 ஸ்ரீஸ்தி [||\*] ஶ்ரீஸ்தி ஶீஹரிணலேஸூரது ஹாஷெக்குத் தப்புவராய-  
2 கண்டது கண்டனாடு கொண்டு கொண்டனாடு குடாதான் துலகூதளவிபாடன்  
3 பூலு-ஓக்ஷிணபஹி-ஓதந வதுவலே-ஓராவிவதி ஶ்ரீஶீரவர[ஜா]வன் ராயராய-  
4 குடாமணி ஶாஸூரநரவகுலொக்ஷவ ஶ்ரீகூஷ்டெவலீஹாராயர் வுயிஶீராஜி  
5 வண்ணர் அருளாநின்ற ஶகாஷ்ட தசாநுய-மெந் செல்லாநின்ற விரொயீஸ-  
6 வக்ஷரது லேஷநாயற்று வ-ஓலு-ஓக்ஷது வெளண-ஓரெஸ்யும் ஶாகூவாரமும  
பெந்-

- 7 [ற] விஸாவநக்சுதரு நாள் ஜயங்கொண்டசொழமண்டலத்து கள தூற்கொட்டது  
ஸ்ரீய-ராநக-
- 8 வதுவெ-ஃஜிங்[க]லது தென்பால் தனியூர் திருவச்சிறுபாக்கம் உடையார்ஆட்சி கொண்-  
டருளிய மஹாபெவ-
- 9 ம்[கு] சுமஸ்யமொதருது வொயாயனல-குதுது யஜுஸூராவாய்யாவகராந தழுவக்கு-  
ழை[ழ]ந்தாம்வட்டர் வ-தருது
- 10 உவெயவ்யூராகியான விரநரலிஹாராயநாயக்கர் ஸ்ரீகூலபெவலெஹாராயற்கு புண்ணி-  
யமாக
- 11 ஆணைகுந்தி கவிவெஸூரகு வணயியிலெ லொபே[ஹ\*]ணவ-ணுகாலத்திலெ ஸஹி-  
ணெயாடக-
- 12 யாராவ-ஃஜிங்[க]லது நயினார் ஆட்சி[க]கொண்டருளிய லெஹாபெவற்கு ஸவ-ஃஜி[ர]நயமாக  
ஜொடி-
- 13 அரைமணையிற்றகடுத்த முந்துடைப்பி(த்)து ஸவ-ஃஜி[ர]நயமாக பண்ணிக்குடுத்தொம்
- 14 இந் தெவஸூரநதில் கட்டாயம் காணிக்கையும் இந் லெஹாபெவசுக்கெ ஸவ-ஃஜி[ர]நயமாக
- 15 கப் பண்ணிக்குடுத்தொம் இந் யஜு[ஃ\*]துக்கு சுஹிதம் னினைதவன் ம-மாயீரத்திலெ  
வ்யூ-  
வ்யூ-
- 16 ஹத்தி மொவஹத்தி பண்ணின லெஹாபெவற்கெ பொ[க]சுடைவனாகவும் ஸவ-ஃஜி[ர]நயமாக  
திகுண-  
திகுண-
- 17 வ-ணுகு வரததாந-வா[ஃ\*] வரததாவஹாரெ ஹ வ்யூ-தனிஹயு லெஹாபெவற்கெ [ஃ\*]  
வ்யூ-  
வ்யூ-
- 18 ஸவ-ஃஜி[ர]நயமாக (வா) வரததாந வா யொ மரொ[ஃ\*]வஸூரெ<sup>1</sup> [ஃ\*] ஸவ-ஃஜி[ர]நயமாக ஸவ-ஃஜி[ர]நயமாக  
வியூ-  
வியூ-
- 19 யதெ கிரு[ஃ\*] லெஹாபெவஸூரவணவிதாதி நாஸயனி ஹறந் ஹ [ஃ\*] தெஹா[ஃ\*] வரததாநஜொ  
விதா[ஃ\*] ஸவ-ஃஜி[ர]நயமாக
- 20 ஹிதாய [ஃ\*] [ஃ\*] லெஹாபெவஸூரெ<sup>2</sup> [ஃ\*] யொ லெஹாபெவஸூரெ<sup>2</sup> [ஃ\*]  
லெஹாபெவஸூரெ<sup>2</sup> [ஃ\*] லெஹாபெவஸூரெ<sup>2</sup> [ஃ\*]
- 21 மகாரஹ-ஃஜி[ர]நயமாக வயு [ஃ\*]வ

## No. 448.

(A.R. No. 234 of 1901).

ON THE EAST WALL OF THE MANDAPA IN FRONT OF THE SAME TEMPLE, RIGHT OF ENTRANCE.

- 1 ஸவ-ஃஜி[ர]நயமாக [ஃ\*] திரிபுவனச்சக்கிரவர்த்திகள் ஸ்ரீகுலொத்து வகசொழதெவற்கு யாண்டு
- 2 . . . வது [ஃ\*]யங்கொண்டசொழமண்டலத்துக் களத்தூர்க்கொட்டத்துத் தநியூர் ஸ்ரீம-
- 3 [ஃ\*]ககச்சுவெ-ஃஜி[ர]நயமாக திருவச்சிறுபாக்கத்து உடையா ராட்சிகொண்ட-  
நாயனற்கு அம்மை-
- 4 ப்பந் [ஃ\*]புவர[ஃ\*]யநெந் திருமெற்புச்சுக்கும் திருப்பரிசட்டத்துக்கும் இந்நாயனார் தெவ-  
தானந் திருவச்சிறுபா-
- 5 க்கத்தில் த[ஃ\*]யிறை தட்டாரப்பாட்டமும் ஆசவிகள் [ஃ\*]மக்கள்பெரால் வகை கட-  
மையும் மந்ராடிகள்பெரால் (வ)-
- 6 வகை கடமையும் செக்குக்கடமையும் இந்நாயனாற்குச் சிறுகாலேச்சக திரும[ஃ\*]ரபொன-  
கத்துக்கு அமுதுசெய்தருள இவ்வூர்<sup>3</sup>

<sup>1</sup> Read ஹரெ[ஃ\*] வஸூரெ[ஃ\*]. <sup>2</sup> The letter ன of லெஹாபெவஸூரெ is engraved below the line. <sup>3</sup> The inscription stops here.

## No. 449.

(A.R. No. 235 of 1901).

IN THE SAME PLACE.

- 1 திருமாவனச்சுருவத்தி கொனெரின்மைகொண்டான் ஜயங்கொண்டசொழி-
- 2 மண்டலத்துக் களத்தூற்கொட்டத்து அச்சிறுபாக்கத்து ஆட்சுகொண்டமஹாதெவ[ர்]
- 3 கொயிலில் ஆதமங்கலவன் அரயன் ஆட்கொண்டநாயகனை செதியராயன் எழுந்தருளு-  
விக்-
- 4 கிற தெவர்க்கு இன்னாட்டு மதுராந்தகச்சதுவெ-<sup>1</sup>திமங்கலத்துப் பிடாகை விராலூர்  
நீர்நில-
- 5 ம் [ப]தின்[அறு]வெலியும் இவ்வூர்ப் புஞ்சைநிலமும் இத்தெவற்கு இறையின தெவதா-  
னமாக இடக்கட-
- 6 . . . . . என்று இவன் சொன்னமையில் இப்படி செய்யக்கடவதாகச் சொல்-  
லிக் கணக்கிலுமிட்டு<sup>1</sup>

## No. 450.

(A.R. No. 236 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமாவ[வ\*]னச்சுருவத்திகள் ஸ்ரீராஜராஜதெவற்கு யாண்டு ௩ ஆவ-
- 2 து ஜயங்கொண்டசொழிமண்டலத்து களத்தூற்கொட்டத்துத் தநியூர் ஸ்ரீமதுரா-
- 3 ககச்சதுப்பெதிமங்கலத்து ஆறுடையார் ஆட்சுகொண்டருளிய ஶீஹாதெவ-
- 4 ற்கு சொழிமண்டலத்துத் தென்கரை உய்யக்கொண்டசொழிவளநாட்டுச் செல்கவிற்  
செல்கலுடையான் சூற்றியெ-
- 5 தவந் ஆட்கொண்டவில்லியெந் செவகப்பெற்றி விட்டு வையு சகீவிலக்கொந்துக்குக்  
கொண்டு விட்ட ஆடு பன்நிரண்டு இவ்<sup>2</sup>

## No. 451.

(A.R. No. 237 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமாவனச்சக்காவத்திகள் திரிபுவனவிரதெவற்கு யாண்டு முப்பத்துஅஞ்-
- 2 சாவது செயங்கொண்டசொழிமண்டலத்துத் திருவைச்சிறுபா[க்\*][க]த்து உடையார்
- 3 ஆட்சுகொண்டருளியதெவர் கொயில் சிவப்பிராமணரொந் திருநந்தாவிளக்கு உபை-  
யங்
- 4 கொண்டபரிசாவது இன்னாயனாகொயில் கைக்கொளரில் பிச்சைத்தெவனா[ன] கிடாரத்-  
தரைய-
- 5 ன் சமையசெனாபதி இன்னாயனற்கு வைத்த திருநந்தாவிளக்கு ஒன்றுக்கும் கொண்ட  
பொன் யெடு (ப)
- 6 இப்பொன் பதினைங்கழஞ்சும் கைக்கொண்டு இத்திருநந்தாவிளக் கொன்றுஞ் சந்திராதித்-  
தவரைச்
- 7 செலுத்தக்கடவொமாகச் சம்மதித்தொம இக்கொயில் சிவப்பிராமணரொ[ம்\*] இது பன்-  
மாஹேசுர[க்] ற[கெஷ] [||\*]

## No. 452.

(A.R. No. 238 of 1901).

ON THE SOUTH WALL OF THE SAME MANDAPA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] ஸ்ரீ கொமாறபன்மரான திரிபுவனச்சக்காவத்திகள் எம்மண்டலமுங் கொ-  
ண்டருளிய ஸ்ரீவிக்கிரமபாண்டியதெ-

<sup>1</sup> Incomplete.<sup>2</sup> The inscription stops here.

- 2 உ[ர்\*]க்கு யாண்டு அஞ்சாவது ம[லை]மண்டலத்து [கு]ளிச்சைப் பள்ளிகொண்டான் பூமனான புவனிவிச்சாதிரதெவனென் செயங்கொண்டசொ-
- 3 மூமண்டலத்துக் களத்தூற்கொட்டத்து ஸ்ரீமதுராந்தகச்சருப்பெதிமங்கலத்துத் தனியூர்த் திருஅச்சிறுபாக்கத்து உடையார் ஆட்சிகொண்ட-
- 4 ருளிய ஶீஹாடிவருடைய இளங்கருணைப்பாவை நகவநஞ் செய்யுங் குடிகனுக்கு . . . த்த நகவநத்துத் திருமண்டப[த்\*]து எறியருளின நாள் திருப்பாவாடை அமுது-
- 5 செய்தருள வெணவெனவுக்கும் விட்ட நீர்நிலமாவது ஸ்ரீமதுராநகச்ச[து\*]வெ-தி- (மங்க)மங்கலத்துத் தென்பிடாகை கூனன்பட்டுக் காணிஉடைய ஸவ-ாடித்த[ன்] பெ-ரன சொ[ம\*]ங்கலத்து அருளாளபட்-
- 6 டன் பக்கல்(க்) கொண்டு விட்ட நிலமாவது இவ்வூர் கழனியில் மடப்புறத்துக்குத் தெற்-குத் தென்பாக்கத்துக்கு நீர்(ப்)பாய்கிற வாய்க்கா[லு]க்குக் கிழக்குத் தெனும்புலம் உட்-படக் குழி இரண்டாயி-
- 7 ரத்து முன்னூறுங் கொண்டு விட்டென் பூமனான புவனிவி[ச்சா]திரதெவனென் இது பன்மாஹேஸூர ரகெஷ உ
- 8 இ[ந்\*]நிலத்தில் னாவல்க்கணறும் இக்கணறு சூழ்ந்த மரமும் இத்திரு நகவனக்கு[டிக்கு] இரண்டு மனையுங் கொண்டுவிட்டென் பூமனான அவனிவிச்சாதிரதெவனென் இது பன்மாஹேஸூர ரகெஷ[||\*]

### No. 453.

(A.R. No. 239 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரிபுவனச்சகூவத்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழ்தெவற்கு யாண்டு பன்னி ரண்டாவது ஜயங்கொண்டசொழமண்டலத்து களத்தூ-
- 2 [ர்]க்கொட்டத்து தனிஊர் ஸ்ரீமதுராந்தகச்சருப்பெதிமங்கலத்து திரு(அ)வைச்சிறு-பாக்கத்து உடையார் ஆட்சிகொண்டநாயனாற்குச்
- 3 செங்கெணி அம்மையப்பன் பாண்டிநாடுகொண்டான் கண்டரகூளியனான இரா[ச\*]ரா- [ச\*]ச்சம்புவராயனென் இன்னாயநாற்குச் சாத்த இ-
- 4 ட்ட திருவாபரணம் பட்டம் ஒன்றினால் பொன் ஐம்பதின் கழஞ்சு மாற்று எட்டெ காவெ அரைக்காலும் பட்டம் ஒன்றினால் பொன் பதினெண்க-
- 5 ழஞ்செ கால் மாற்று எட்டரையும் இப்பட்டம் இரண்டுஞ் சாத்தினெ[ன்] இரா[ச\*]ரா- [ச\*]ச்சம்புவராய(ன்)னென் பன்மாஹேஸூர ரகெஷ[||\*]

### No. 454.

(A.R. No. 240 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரிபுவனச்சகூவத்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழ்தெவற்கு யாண்டு யடு-வது ஜயங்-
- 2 கொண்டசொழமண்டலத்துக் களத்தூர்க்கொட்டத்துத் தனியூர் ஸ்ரீமதுராநகச்ச[து]- வெ-திம-
- 3 ங்கலத்துத் திருவைச்சிறுபாக்கத்து உடையா ராட்சிகொண்டநாயனாற்கு அத்தி-மல்லநா[ந]
- 4 குலொத்துங்கசொழ்ச்சம்புவராயநெந் கல்வெட்டுவிச்சக்குடுத்த பரிசாவது இந்நாயனார் தெவநான-
- 5 ம் திருவைச்சிறு[று]பாக்கமும் நெற்குற்றமும் இவ்வூர்ப் பிடாகைகளும் புளியுண்ணியும் உள்ளிட்ட ஊர்களி-
- 6 ல் கண்காணி[ய]ர் நெல்லும் [ப]ாடிகாவல் வெட்டி அரிமுக்கை எடுத்துக்கொட்டி கொ-யிற்றமப்பெறு மு-
- 7 ள்ளடி க[ர]த்திகைக்கா[ண]ம் ஆசுவிகள்பொதுமக்கள்பொரால் வகை கடமையும் தறியிறை-யும் பாட்டமும் வாணியர்-

- 8 பெராலு[ம்\*] மந்ரூடிகள் பெர[ர]ல் வந்த கடமைகளும் சிகாரியப்பெறும் குற்றத்தெண்  
டமுஞ் செட்டிமையு முள்[ள்]ட்ட கடமைகள்
- 9 பூசைக்குத் திருப்பணிக்கு முடலாகவெ விட்டுக் கல் வெட்டுவீத்துக் குடுத்தெந் குவொத்-  
துங்கசொழ்ச்சம்புவரா-
- 10 யநெந் இத்தந்ம் மிறக்[கு]வார் கெங்கையிடைக் குமரியிடைச் செய்தார செய்த பாவங்  
கொள்வார் இதுபந்ரீ-
- 11 ஹெஸூர ரகெஷ [||\*]

### No. 455.

(A.R. No. 241 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸூஷ் ஸ்ரீ [||\*] திரூவ[வ\*]நச்சகூலுத்திகள் ஸ்ரீராஜராஜதேவற்கு யாண்டு ௩-ஆவது  
ஜயங்காண்டசொழமண்டலத்துக் களத்-
- 2 தூர்க்கொட்டத்துத் தகியூர் ஸ்ரீமதுராந்தகச்சதுப்பெதிமங்கலத்து ஆளுடையார் ஆட்சி-  
கொண்டருளியதெவர் கொயிற் சிவ(ப்)ஸ்ராமமண-
- 3 ரொந் திருநுந்தாவிளக் குபையங் கைக்கொண்டபரிசாவது இம்மண்டலத்து ஆழர்க்-  
கொட்டத்து மொந்தூர்நாட்டு வெண்கலப்பா-
- 4 க்கத்துப் பாலமுழாந் வெளாந் அம்மையப்பந் திரு[ரு]வச்சிறுபாக்கமுடையாற்கு வைத்த  
திருநுந்தாவிளக்கொன்றுக்கு விட்ட எருமை
- 5 [ப]த்து இப்பத்துங் கைக்கொண் டித்திருநுந்தாவிளக்கு ஒன்றுஞ் சஜூதித்தவந்  
செலுத்தக்கட-
- 6 வொமாக லம்மதித்தொ மிக்கொயில்ச் சிவ(ப்)ஸ்ராமணரொம் இது பந்மா-  
ஹெஸூர ரகெஷ
- 7 இவ்விளக் கெரிய இட்ட குத்துவிளக் கொன்று[||\*]

### No. 456.

(A.R. No. 242 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸூஷ் ஸ்ரீ [||\*] திரூவ[வ\*]நச்சக்காவத்திகள் ஸ்ரீவிக்கிரமபாண்டியதெவற்கு யாண்டு ௩ -  
ஆவது செயங்கொண்டசொழம-
- 2 ண்டலத்து ஓய்மாநாடான விசையராசெந்திரசொழவளநாட்டு செலு[ர்\*]நாட்டு [ச]-  
ஆ[ர்\*] கந்தமுழான் கூத்தன் திருவெண்காடுதெவனான பல்லவ-
- 3 ராயநெந் இ[ம்\*]மண்டலத்து ஸ்ரீமதுராந்தகச்ச[து\*]வெ-  
திம் தனிணர் திருவச்சிறுப[ா\*]க்கத்து ஆட்சிகொண்டருளியதெவர்க்கு
- 4 வைகாசித்திருநாளுக்கு நான் குடிநிங்கா தெவதானமாக கொண்டு விட்ட வெள்ளரிப்-  
பட்டு நஞ்செய்நிலமும் புன்சைநிலமும் கொல்லை-
- 5 [நி]லமும் எரிவாய் புறவடை யுட்பட நாற்பாற்கெல்லைக்கு உட்பட்ட நிலம் குடிநிங்கா  
தெவதானமாக குடுத்தெந் திருவெண்-
- 6 காடு[டு]தவனான பல்லவ . . . . . பொய்[டு]யாடுறவிலாதான் [டு]சலூர்  
பல்லவராயன் [த]ன்[ம]ம்[||\*]

### No. 457.

(A.R. No. 243 of 1901).

IN THE SAME PLACE.

- |                                                                                                                                                                                |                                                                                                                                                                     |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <ol style="list-style-type: none"> <li>1 ஸூஷ் ஸ்ரீ [  *][திரூ]வனச்சகூலுத்தி-<br/>க[ள்] ஸ்ரீவி[ர]பாண்டி யதெவற்கு<br/>யாண்டு ௪ - வது கற்கடகனையற்று<br/>அபரபகூத்து நா-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>2 யற்றுக்கிழமை[யும்] ஸூஷியும் பெற்ற<br/>கலூதினாள் ஜெயங்கொண்டசொழ-<br/>மண்டலத்து களத்தூர்நாட்டுத்து<br/>ஸ்ரீயாராகக-</li> </ol> |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|

- 3 [ச்]சதுஷ்டை-ஹிமங்கலத்து தனியூர் திரு-  
அச்சிறுபாக்கத்து உடையார்  
இ[ம்\*]ம ஆட்சிகொ-
- 4 ண்ட(அ)ருளியஹிமஹிம[ர்\*]க்கு ஆகி-  
சண்டெசுர தெவகனமிகளுக்கு  
இ[ம்\*]மண்டலத்து
- 5 ஸ்ரீமதுராந்தகச்சதுஷ்டை-ஹிமங்கலத்து  
(காவல்)காவல்காணி உடைய பூ-
- 6 வடையான் மாதவராயன் முதலி செம்பி-  
யதரையனும் இவன் தம்பி சொக்கன்  
சம்-
- 7 புவராய மலையமாமனும் இவன் தம்பி தெ-  
வப்பெருமாள் மதுராந்த பல்லவ-  
[ர்\*]யனும்-
- 8 ம் இ[ம்\*]மூவரொம் இநாயனார்க்கு நாங்-  
கள் திருமாமத்துக்காணியாக திருப்-  
படியில் உதகம்ப-
- 9 ண்ணிகுடுத்த ஸ்ரீமதுராந்தகச்சதுஷ்டை-  
ஹிமங்கலத்து பரகெசரிசெரி வற்ற-  
லூர் கவிநாராய-
- 10 ணபட்டன்பக்கல் நாங்கள் கொண்டு-  
உடைய தென்பிடாமை கூடலூரில்  
உடையார் திருவக்கி-
- 11 சுரமுடைய நாயனார்க்கு இ[வ\*]யூர் நாற்-  
பாற்கெல்லைக்கு உட்பட்ட நிலத்தில்  
நிலங்கலந்த[வ]ரற்-
- 12 றிலெ நாலில் ஒன்றும் நாற்பத்தெண்-  
ண(ர)யிரவிண்ணகர் எம்பெருமான்  
திருவிடையாட்டம்
- 13 நிலம் [ஓ]ருவெலியும் திருவிருப்பு
- 14 மனை இரண்டும் நீக்கி கீழ்ப-  
15 ரற்கெல்லை முறப்பாக்க[த்\*]தெ  
16 உற தென்பாற்கெல்லை . . .  
17 ணிகுட்டமங்கலத்தெ . . .  
18 உறவும் மெல்பாற்கெ[ல்லை]  
19 தண்டல[த்]தெல்லை உ . . .  
20 . ரற்கெல்லை சூப்ப . . .  
21 வ[ர்\*]ணியரி[ல்]  
22 குமனிப்பா .  
23 க்கம் திருவ-  
24 ரங்கவிளா[க]-  
25 [த்\*]தெல்லை உறவு-  
26 ம் இநாற்கெல்லை  
27 உட்பட்ட நத்தமும் கழன்[யும்]  
28 எரி எரிவாய் புறவடைகொல்லையு[ம்\*]  
29 மெல்நொக்கின மரமும்  
30 கீழ்நொக்கின கிண-  
31 றும் உட்பட்ட இ[ந\*]நாய-  
32 னா(ர)ற்க்கு திருமாமத்துக்-  
33 காணியாக னங்கள் திரு-  
34 [ப்]படியிலெ உதெ[த]ரகம்ப[ண்\*]-  
35 [ணி][க்\*]குத்தொம் செம்பி-  
36 யதரையனும் சம்புவ-  
37 [ர்]ராயமலையமாமனும் மதுரா-  
38 ந்தகபல்லவரையனும்-  
39 ம் இ[ம்\*]மூவரொம்  
40 இவை முதலி . . செம்-  
41 பியதரையன் எழுத்-  
42 து இவை சொக்கன்  
43 சம்புவராயன் ம]லைய<sup>1</sup>

## No. 458.

(A.R. No. 244 of 1901).

ON THE WEST WALL OF THE SAME MANDAPA.

- 1 லுஷ்ட ஸ்ரீ [||\*] பூமருவிய திருமாதம் புவிமாதம் செயமாதம் நாமருவிய கலைமாதம்  
புகழ்-
- 2 மாத[ம்\*] நயனூ புல்க அருமறைவிதி நெறி[ய]னைத்து கழைப்ப வருமுறை யுரிமையில்  
மணிமுடி
- 3 சூடித் திங்கள்வெண்குடைத் திசைக்கனூ நெட்டு கங்கு தநிக்கூட னாநெந விளங்கக் கருங்-  
கவிப்பட்டியை-
- 4 ச் செங்கொல் துரப்ப பொருகதி ராழி புவி வளர்த் துடந்வர வில்லவ ரிரட்டர் மிநவர்  
செரலர் பல்லவர் து-
- 5 தலியர் பாத்திவர் பணிய எண்ணருங் கற்பகம் மணகம் புணர்னூ செம்பொந் விரலிஹா-  
லகத்துப் புவ-
- 6 நமுழுதுடையாளொடும் வீற்றிருகருளிய கொப்பரகெஸரிபநாரா திரிபுவநச்சக்காவத்தி-  
கள் ஸ்ரீராஜரா-
- 7 ஜெவற்கு [ய]ராண்டு பதிநெட்டாவது ஜயங்கொண்டசொழமண்டலத்துக் களத்தூர்க்-  
கொட்டத்துத் தநியு-
- 8 ர் ஸ்ரீமதுராணக[ச்]சதுஷ்டை-ஹிமங்கலத்துத் திருவச்சிறுபாக்கத்து ஆனுடையநாயநார்  
ஆட்சிகொண்டா-
- 9 ற்கு செங்கெணிகளில் இராஜநாராயணச்சம்பு[வ]ராயநெந் இந்நாயநாற்குத் திருமணிர-  
பொநகத்தத்துக்கு தி-

<sup>1</sup> The last few letters are lost

- 10 ருவச்சிறுபாக்கத்து பாடிகாவலுள்ளு[து] பதினெட்டாவது முதல் சகிராதித்தவரை ஆட்சிகொண்டநாயகர்-
- 11 குத் திருமகிரபொருகத்துக்கு அமுதுபடியாகக் குத்தெந் செங்கெணி ராஜநாராயணச்-சம்புவராயநெந் இ-
- 12 து பநூஹையூ ரகெஷு[||\*] இவை பல்லவந் எழுத்து[||\*]

## No. 459.

(A.R. No. 245 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸுவீ ஸீ [||\*] கொற்சடபன்மர் திரிபுவனச்சக்கரவத்தி ஸீ[வி]க்கிரமபாண்டியதெ-வற்க்கு யாண்டு ச-வது தெ-
- 2 ன்பாக்கப்பற்றில் நாட்டாரொம் உடையார் ஆட்சிகொண்டநாயனார்க்குப் புரட்டாதித்-திருநானுக்கு கம்பத்-
- 3 தான்வெளியான சித்திரமெழிநல்லூர் நாற்பாற்கெல்லைக் குள்பட்ட நன்செய் புன்செய் உள்பட்ட சகலப்-
- 4 [வூ][ர\*]த்திகளும் திருநாமத்துக்காணியாக<sup>1</sup> முதல்<sup>2</sup> அடங்கல் இறையினியாகக் குத்-தொம் நாட்டவரொம் நாட்டார் ப-
- 5 ணியால் இவை தொண்டைமண்டல வில்லவராயன் எழுத்து வ

## No. 460.

(A.R. No. 246 of 1901).

ON THE NORTH WALL OF THE SAME MANDAPA.

- 1 ஸுவீ ஸீ [||\*] பூமெவி வளர் திருப்பொந் மாத புணர நாமெவு கலைமகள் நலம்பெரிது சிறப்ப விஜயமாமகள் வெல்பு-
- 2 யத் திருப்ப இசையிந் செல்வியு மெண்டிசை விளங்க நிருபர் வகிறைஞ்ச நீணிலமடகை-யைத் திருமணம் புண[ர்\*]ந்து
- 3 சீர்வளர் தரும மணிமுடி கவித்தெந மணிமுடி சூடி மல்லையூவத்து பல்லுயிற்(யிற்) கெல்லாம் எல்லையி விந்ப மிகவிநி தெய்-
- 4 த வெண்குடைநிழற் செங்கொ லொச்சி வாழி யூழி யாழி நடப்பச் செம்பொந் வீரலி-ஹாவநத்துப் புலநமுதுடையா-
- 5 னொடும் வீற்றிருகரு[ளி]ய கொராஜகெவரிபற்றிராந திரிபுவனச்சக்கரவத்திகள் ஸீகு-லொத்துங்கசொழுவெவர்
- 6 . . . . . மா [மண்ட]பத்து முத்துப்பகவிந்[கி]ழ் பள்ளிப்பிடத்து எழுணருளியிரு-
- 7 சூ திருவாய்மொழிகருளிநபடி ஜயங்கொண்டசொழமண்டலத்துக் களத்தூர்க்கொட்-டத்துத் தநியூர் ஸீமதுராக்கச்சதுவெ-தி-
- 8 மங்கலத்து திருவைச்சிறுபாக்கத்து ஆட்சிகொண்டமஹாஹைவற்கு முன்பு தெவதாநம் இல்லையென்று இ-
- 9 த்தெவற்கு வெண்டும் நிமந்தங்களுக்கு இறுப்பதாக ஆயிரக்கல நெல்லுக்கு ஒ[ய்]மாநா-டாந விஜையராஜைகிரவ-
- 10 ளநாட்டு நெற்குந்தமாந செம்பியந்சாத்தநூரும் முடியம்பாக்கமும் கடகவட்டியும் இந்நாட்டு அரிசுவந்சாத்தநூரென்று கூ-
- 11 டிந ஊர்களில் சிறுகடுவந்பாக்கமும் வயலூரில் நாலெ காணிக் கிழரையெ இருமாவ-ரையெ அரைக்காணிக் கிழரையெ அரைமா முகி-
- 12 நிகை நிலமும் ஓகூர்ப்பால் புளியுண்ணியும் தெவதாநம் இறையினியாக இட்டுப் பழம்-பெர் தவிர்[த்\*]து முன்பு காணியு-
- 13 டைய காணியாளற்கெய் காணியாய் கலிகடிசொழந்சாத்தநூரெந்தும் பெரால் ஒரு-ராகக் கூட்டப்பெறவெண்டுமெ-

<sup>1</sup> The letter நா is engraved below the line.<sup>2</sup> The letter ல் in முதல் is an interlineation.



- 14 ந்து இக்கோயிலிற் பிடாரர் சிவலொகமுடையாரைந காட்டி குவொத்துங்கசொழுவஹுமாராயந் நமக்குச் சொந்நமையி-
- 15 ல் இயாண்டு முந்ருவதுமுதல் பழம்பெர் தவிர்[த\*]துத் தெவர்தாநம் இறையிலியாக இட்டு முந்பு காணியுடைய காணியாள-
- 16 ற்செய் காணியாய் கலிகடிசொழந் சாத்தநூரெந்தும் பெரால் ஒருராகக் கூட்டிக் குடுப்பது இப்படி திருவாய்மொழி-
- 17 னுருளிநார் இவை விசையராஜந் எழுத்து இவை கங்கைகொண்டசொழக்களப்பாளந் எழுத்து இவை வயல்நாட்டரை[ய]-
- 18 . . . . . [னதது] முகவெட்டி கெடுங்குந்றங்கிழாந் எழுத்து இவை புரவரிச் சி[ய்]காணநாய[க]
- 19 . . . . .

**No. 461.**

(A.R. No. 247 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமெவி வளர் திருப்பொந்மாது புணர நாமெவு கலைமகள் நலம்பெரிது சிறப்ப விஜயம[ராம][கள்\*]
- 2 வெல்புயத் திருப்ப இசையிந் செவ்வியும் எண்டிசை விளங்கி நிருபர் வந்திதைஞ்ச நிணில மடந்தை[ய]
- 3 திரும[ணம் பு\*]ண[ர்\*]ந்து சீர்வளர் தரும மணிமுடி கவித்தென மணிமுடி குடி மல்லை- ஞாலத்து பல்லுயிற் கெல்லாம் எ[ல்]-
- 4 லையில் இன்பம் மிக இநிதெய்த வெண்குடை நிழல் செங்கொ லொச்சி வாழியுழி ஆழி நடப்பச் செம்-
- 5 பொன் வீரலிஹாஸனத்தப் புவன(ம்)முழுதுடையாளொடும் வீற்றிருந்தருளிய கொராஜகெசரி[பன்]-
- 6 மரான திருவாவந்சக்கரவத்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழதெவர் விக்கி[ர\*]மசொழ- புரத்து கொயி-
- 7 ல் உள்ளால் அலிஷெகமண்டபத்து முத்துப்பந்தமகீழ் எழுந்தருளி இருக்க ஆண்டார் கைச்சிறுமறய[ன்]
- 8 காட்டி விக்கிரமசொழவ்ஹுமாராயர் விண்ணப்பஞ்செய்தபடி ஜெயங்கொண்டசொழ- மண்டலத்து கள[த்]-
- 9 தூர்கொட்டத்து ஸ்ரீயாராந்தகச்சதுவெஹ்ஹிமங்கலத்து திருவச்சிறுபாக்கத்து ஆட்சி- கொண்டலிஹா-
- 10 டெவற்க்கு வெண்டும் பூஜைக்கும் அமுதுபடிக்கும் மற்றும் வெண்டும் நிமந்தங்களுக்கும் திருப்பணிக்கும்
- 11 தெவதானம் பெறவெண்டும் என்று விண்ணப்பஞ்செய்ய திருவுள்ளமாய் இட்டருளின ஊர் ஸ்ரீயாராந்தகச்சது-
- 12 வெஹ்ஹிமங்கலத்துத் தென்பிடாகை ஒடுவத்தார் நீர்நிலமும் புஞ்சைநிலமும் இதன் பால் அ-
- 13 மண்பாக்கம் நீர்நிலமும் புஞ்சைநிலமும் அஞ்சாவதுமுதல் தெவதான இறையிலியாக வி-
- 14 ட்டு இத்தெவர் கொயிலில் எழுந்தருளத் திருவுள்ளமான குலொத்துங்கசொழிஸூர- முடை-
- 15 யாற்கு பூஜைக்கும் அமுதுபடிக்கும் உடலாக ஓய்மாநாட்டு விஜயராஜெஹ்வளனாட்டு வை[ப]-
- 16 சாறு நீர்நிலமும் புஞ்சைநிலமும் இறையிலி தெவதானமாக விட்டது இவ்வூர்க- ளால் வ-
- 17 ந்த கடமைகள் இக்கோயில்த் தானத்தாற்கெ கடமை குடிமை இறுக்க என்று திருவாய்- மொழி-

- 18 ந்தருளிநார் இப்படிக்கு இவை விசையராயன் எழுத்து[||\*] இப்படிக்கு இவை கங்கை-  
கொண்-
- 19 டசொழக்களப்பான எழுத்து[||\*] இப்படிக்கு இவை புரவரி ஸ்ரீகரணாயகம் னெடுங்-  
குன்றங்கீழா-
- 20 ன் எழுத்து உ

**No. 462.**

(A.R. No. 248 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமெவி(ய்) வளர் திருப்பொற் மார்[ப] புணர நாமெவு கீமெகள் நலம்-  
பெரிது சி[றப்ப] வி[ன]ஜய மாமகள் வெல்புயத் திருப்ப இசையுஞ் செல்வியும் எண்-  
பிசை விளங்க நிருபர் வந்திமைஞ்ச நிணில மட[ன]சையைத் திருமணம் புண[ர்\*]சூ  
சிர்வளர் தரும மணி முடி கவித்தென அ[ணி]முடி குடி மல்லீனாலத்துப் பல்லுயிர்-  
[க்\*] கெல்லா மெல்லீயி லின்ப ம்[ய\*]ல்வினி வெய்த வெண்குடைநிழற்ச செங்கொ  
லொச்சி வாழிப[ல்\*]லாழி ஆழி நடப்பச் செம்-
- 2 பொன் விரலிஹாவகத்துப் புலனமுழுதுமுடையாளொடும் விற்றிருநூளிய கொவிரா-  
ஜகெசரிபந்மரான திருபுலனச்சக்கரவத்திகள் ஸ்ரீகுலொத்துங்கொழிபெவர்க்கு யா-  
ண்டு ஒன்பதாவது ஜயங்கொண்டசொழமண்டலத்து கள[த்தூர்]க்கொட்டத்[து]  
தனிபூர் ஸ்ரீமதுராந்தக[ச்]சதுவெ-திமங்கலத்துத் திருவைச்சிறுபாக்கத்து ஆட்சி-  
கொண்டார்க்கு இவ்வூர்த் தென்பி[ட]ராகை அ[று]வர்காரணையி லிருக்கு[ம\*] மன்றாடி  
சொற[ன்]ணிஞ்சாண விழுப்ப[ரை]யநா[ட்\*]டு மன்[ருடி] குளத்தூர் பன்னிருவந்  
கைபிழை குற்றத்தை திருவாய்ப்பாடிநாட்டு இ-
- 3 வர்கள் மகநான இ . ருக்கையும் கடவன் இப்பந்ருவன் கையிழை குற்றத்துக்காக  
இப்பன்நி[ரு]வன் அணந்தா[து]க்கு விட்ட
- 4 திரித னாவிளக்கு ஒ[ன்]றுக்கு விட்ட ஆடு தொண்ணூற்றாறும் கைக்கொண்டு ஸ[சு]ரா-  
தித்தவ ரெ[ரி]க்கக்கடவொமா[னெம்] இக்கொ-
- 5 பில்லக் காணிடைய ஸி[வ\*]வ[ர\*]ஆணரொம் இது வதூஹெஸூர ரகை[||\*]

**No. 463.**

(A.R. No. 249 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] [க]ராமாறபன்மன் திற்புலனவகூவத்திகளுக்கு யாண்டு ஆறாவது புல-  
னம் முழுதுடையாளொடும் குலசெகர[நீ]வெ செம்பொன் சிங்காதனத்திலெ விற்-  
றிருந்து திருவாய்மல[ர்\*]ந்தருளின்படி ஜயங்கொண்டசொழமண்டலத்து களத்தூர்-  
கொட்டத்து ஸ்ரீமதுராந்தகச்சதுவெ-திமங்கலத்து தனிபூர் திருவச்சிறுபாகத்து  
ஆளுடையார் ஆட்சிகொண்ட ஸ்ரீயநாய[ன]ர்க்கு எழாயிரவெவ்
- 2 வடபாதிநாட்டவர் தங்கநுபயம் திருவத்யாமத்துக்கும் அஞ்ச திருநந்தாவிளக்குக்கும்  
வடபாத சதரபட்டு நீர்நிலம் புஞ்சைநிலம் எப்பெர்பட்ட கடமை குடிமையும் குடுத்-  
தநுளவெனுமென்று விண்ணப்பம்செய்ய இந்த ஆர் இமையிலி தெவதாநமாக விடது  
இக்கையில தாநத்தாற் கெற கடமை குடிமையும் திறகூக் கொரு பசவும் குடுக்கச்  
சொல்லி திருவாய்மொழிந்தருளிநார் உ
- 3 இது பந்மாஹெஸூர ரகை[||\*] உ திருபுலனவகூவகூ- எழுத்து[||\*]

**No. 464.**

(A.R. No. 250 of 1901).

ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE IN THE SAME TEMPLE.

- 1 சகவ நூஷு தூரா[அயக] ல்மெர்செல்லாநின்ற பிலவ வ நூஷுத்துக் காத்திகைமாதம் இரு-  
பதாந் தியதி [சி]மனுமகாமண்டலி[ச்]சுர அரிராயவிபாட பாழ்சைக்குத்த[ப்\*]புவ-  
ராயமகண்ட வீரபொக்கணஉடையர் குமாரசகம்பண்ணஉடையர் பிறதா[ன்]

- 2 சொம்பப் பர் நிருபப்படி கொப்பணணர் அச்சிறுபாக்கப்பற்றில் . . . . . வயநல்-  
லூர் இராகவாரண்ணியச்சி . . . . . க்குடுத்த கொவைக்கு நங்கலாக  
காஞ்சிபுரத்துப் பெருமாள் கொயிலில் மடத்துக்கு மடப்புறம் ஆகக் குடுத்தொம் இந்த-  
லூர் நாற்பாற்கெல்லை-
- 3 யும் சறுவமானியம் ஆகச் சந்திராதித்தவரையும் செல்லு[வதாய்] லிக்ஷாவூத்தியாக  
குத்தொம் இப்படிக்கு இவை விந்தரசன் எழுத்து[||\*]

## No. 465.

(A.R. No. 251 of 1901).

IN THE SAME PLACE.

- 1 லூஷி ஸ்ரீ [||\*] கொமாறபன்மர் திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீவ[க்]சிமபாண்டியதெவற்-  
[க்கு யாண்டு ந]-வது மினநாயற்று அமர[பக்ஷ]த்து ஏகாட்சியும் திங்கட்கிழமையும்  
பெற்ற [கிரு]வொண[த்து நாள்] ராசாதிராசவளநாட்டுத் திருமுனைப்பாடிநாட்டா-  
நான [கும]ரன் மலை[யமா]ன் உள்ளி[ட்டாரு]ம் வெண்குன்றக்கொட்டத்து
- 2 [தம]னூர்நாட்டுச் சிற்றமண்பாக்கத்து . . . . . ஞலூ . . . . . மான் உள்ளிட்டாரும் திரு-  
முனைப்பாடி நா[ற்பா] . . . . . தாமனூ . . . . . க்கிழவன் சிகயிலாயமுடை-  
யான் உள்ளிட்டாரும் நா . . . . . ஓய்மாநாட்டுக் கொந்தவன்பூதாரில . . . . .  
. . . . . கொண்டான் உள்ளிட்டாரும் [இ]வ்வூர் கொனூழான் செம்பியத-  
ரையன் செ-
- 3 ல்வனும் புத்தூர் பட்டான்பாக்கமுடைய[ரந்] குப்பன் உ[ள்ளி]ட்டாரும் இவ்அனை-  
வொம் ஜயங்கொண்டசொழமண்டலத்துக் களத்தூர்கொட்டத்து [ஸ்ரீம]துராந்தகச்-  
சதுஷ்டிமங்கலத்து மதுராந்தகச்செரியில் முட்டுறைப் பட்டிரான் தாதன்பக்கல்  
கொண்டையொமான இவ்வூர் தென்பிடாகையில் ஆ[ய]க்குன்றம் நன்செய் புன்-  
செ[ய்\*] உட்பட நாற்பாற்கெ]-
- 4 ல்லையும் திருஅச்சிறுபாக்கத்து ஆட்சிகொண்டருளிய மஹாதெவற்குக் குடிநிங்கா தெ[வ-  
த]ானமாக[க்] குத்தொம் இந்தனூர் ஊரொம் [இவை ஆளுடை]யர் உமையன் எழு-  
த்து இவை ஆய்நல்லூர்கிழவன் [அ]ரியா[ன்] எழுத்து இவை குமார்க்கிழவன் சிகயி-  
லாயமுடையான் எழுத்து இவை குழலுடையான் இடங்கொண்டான் எழுத்து  
[இவை] கொனூழான் செல்வன் எழுத்து [இவை] பட்டா[ன்]ப[ரக்]கமுடையான்(க்)  
குப்பன் எழுத்து [||\*]

## No. 466.

(A.R. No. 252 of 1901).

IN THE SAME PLACE.

- 1 லூஷி ஸ்ரீ [||\*] கொற்சடிபன்மர் திரிபுவனச்ச[க்\*]கரவத்தி ஸ்ரீசந்தரபாண்டியதெவற்-  
[க்\*]கு யா[ண்\*]டு யெந-[க்\*]கு எதிர் உ-[வது] கன்-
- 2 னினாயற்று அபர[ப\*]க்ஷத்து திங்கட்கிழமையு[ம்\*] லூஷியும் பெற்ற ரொசணி நாள்  
ஜயங்கொண்டசொழமண்டலத்து
- 3 களத்தூற்கொட்டத்து தனியூர் திருவைச்சிறுபா[க்க\*]த்து உடைய[ர]ர் [ஆட்சி]கொ-  
ண்டருளிய லீஹாதெவற்கு ஆதிசண்டெசு-
- 4 ரதெவகன்மிகனுக்கு இக்கொயிலில் தெவரடியாரில் பெரிய[சாநிந]ங்கை மகன் ஆண்-  
டான் கண்டியதெவன்
- 5 இன்னாயனார்[க்\*]கு திருப்படியில் உதகம்பண்ணிக்குடுத்த ஸ்ரீதிரா[ந்தக]சதுஷ்டி-  
மங்கலத்து கொதண்டராம-
- 6 ச்செரிக் குண்டு[ர்\*]தெவகநாயன் அருளாளபட்டின்பக்கல் நாள் கொண்டுடைய தென்-  
பிடாகைய் சிறுநாவல் நாற்-
- 7 பாற்கெல்லைக்கு உட்பட்டிடி சொற்று[ப்]பாக்கத் தெல்லைக்கு வடக்கு . . . திருவளாசெரி  
பிறையூ ரெல்லைக்கு மெ-
- 8 ற்கு வடபாற்கெல்லை பாக்கம்பாலிக்கு தெற்கு மெல்பாற்கெல்லை உக[ர]னை எல்லைக்கு  
கிழக்கு இன்னாற்பாற்கெல்லைக்-
- 9 கு உள்பட்ட நத்தமு[ம்\*] நன்செ[ய்\*] புன்செ[ய்\*] எரிவா[ய்\*] புறவடை மரமுங்  
கணறு[ம்\*] மற்றும் எப்பெற்பட்டி வகலப்பிராத்திகனு[ம்\*] உட்பட்ட இன்-

- 10 நாயனற்கு சாதனப்படி குடிநீங்காத்தெவநானமாக குடுத்தென் ஆண்டான் [க]ண்-  
டியதெவனென இவை கண்டியதெவன் எழுத்து\*

No. 467.

(A.R. No. 253 of 1901).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ [உ] வீரமெய் துண்பா-
- 2 கவும தியாகமே அணியாகவுஞ்
- 3 செங்கொ லொச்சி கருங்கல் கடி-
- 4 [ஞு] கூடல்சங்கமத் தாஹவமல்ல-
- 5 னை அஞ்சவித்து விக்கயணையுஞ்சிங்கண-
- 6 னை[பு] முடைபுறங்கண்டு மற்றவா மாதெவி-
- 7 யொடு வஸூ-வ[ர\*]ஹனங் கைக்கொண்டு இர-
- 8 ண்டாமிசையுங் குறித்த களத்து ஆஹவமல்ல[ரை]
- 9 அஞ்சவித்து வெங்கைநாடு மிட்டுக்கொண்டு தந்-
- 10 து[ட]ன்பிற[ந்]த முன்னவர் வீரத மு[டி]த்து விஜெயசிங்காசநத்[து]
- 11 உலக முழுதடையாளொடும் விற்றி நக நளிர கொவிராஜகெச[ரி]-
- 12 வநாரான உடையார் ஸ்ரீவீரராஜெந்தரெவர்க்கு யாண்டு
- 13 ஐஞ்சாவது களத்தூர்க்கொட்டத்துத் தநியூர் ஸ்ரீமதுரா-
- 14 ந்தகச்சுருப்பெதிமங்கலத்துத் தெந்பிடாகை திருவச்சி-
- 15 றுபாக்கம் ஆட்சிகொண்டருளின ஶஹாஜெவர் ஜெவதாந-
- 16 ம் திருவச்சிறுபாக்கம் தரம்பெற்ற நிர்நிலம் பாடகம் எண்-
- 17 பத்தொன்றினால் மதுராஜகதெவன் மரக்காலால் காணி-
- 18 க்கடன் நெல்லு தொள்ளாயிரத்தொருபத்தெண்-
- 19 கலமும் கொல்லேநிலம் பாடகம் எண்பதினால் ப-
- 20 [ர]டகம் ஒன்றுக்கு நெல்லு தூணியாக நெல்லு இ-
- 21 ருபத்தகலனெ இருதூணியும் ஆக நெல்லு தொள்-
- 22 ளாயிரத்து நாற்பத்துநாற்கலநெ இருதூணியும் தி-
- 23 ருவச்சிறுபாக்கமுடையர்க்கு நெல்லு தொளாயிர-
- 24 த் தொருபத்துநாற் கலநெ இருதூணியும் நிபஜஞ்செய்-
- 25 து ஸ்ரீகயிலாவம் உடையார் கொயிலில் கல் வெ[ட்]டின-
- 26 படி நிபஜஞ்செல்லதாகவும் நிக்க ஸ்ரீமூலஸூரமுடை-
- 27 ய ஆட்சிகொண்டார்க்கு நெல்லு முப்பதின்கலமும் இவ்-
- 28 ஶூர் ஸஜெயார் கொண்டு வரு-
- 29 சிற வெலிக்காசம் இறை-
- 30 யிலிக்காசம் நிர்நிலை-
- 31 க்காசம் பன்மைபண்ட-
- 32 வெட்டியும் வீரசெஜெ-
- 33 யும் உ[க]வைபொந்து-
- 34 ம்(க்) கா(சி)சுபொந்தும்
- 35 முதலெசிலவும் வண்-
- 36 ணகூலியு[ம்\*] மீன்(ப்)பா-
- 37 ட்டமும் கிழிறையு[ம்]
- 38 காலளவுகூலியு[ம்] கா[வ]ல்-
- 39 ச்செவகமும் உட்பட்ட]
- 40 அந்தராயங்கனும் மெற்புகுதக்கடவ அந்தராய-
- 41 மும் கம்மராமகழ்மையும் தறியிறையும் ஆ-
- 42 ளவரியும் திருவெழிச்சிக்குடிமை(ப்)கனும்
- 43 கூத்தகாலும் மெல்வரி முதலாய் வருங் கடமை-
- 44 கனும் உள்ளிட்ட கடமைகள் ஜெலலாம் திருவச்சிறு-
- 45 பாக்கத்து ஸ்ரீமூலஸூரத்து ஆட்சிகொண்டருளிய ஶா-
- 46 ஜெவர்க்கு வெண்டும் நிவந்தங்கனுக்கு உடலாக இவ்ஜூரி[ல்\*]
- 47 பார்க்க[ந்]ற அதிகாரியள் மண்ணைகொண்டசொழபல்லவரை[ர]-
- 48 யர் திருத்திந நிலம் ஜெகூண[ர\*]முர்த்தவிளாகத்தால் வந்த க-
- 49 டமையும் இத்தெவர்க்கு த நவமுர் துள்ளிட்டு வெண்டும் நிவந்தங்கனுக்கு
- 50 யாண்டு அஞ்சாவதுமுதல் சந்திராதித்தவற் இறையினியாகக் குடுத்தொம் பெருங்குறி  
வஜெ-

! Read விக்கயணையுஞ்.

- 51 யொம் பணித்தார் விரசொழ்ச்செரிக் காரம்பிச்செட்டு நாராயணபெரும்லட்டர் பணிக்க  
பணி-
- 52 யால் லீ[யு]லுந் தற்ப்பரம்பொருளிந் நெழுத்து ||—குண்டீர் வாராஹொத்தமலட்டர்  
அதிராதர்-
- 53 யாஜி எழுத்து ஆஹெ[ய\*] உடயஜிவாகாஸலு-ஹஜித்தந் எழுத்து ||—காரம்பிச்செட்டு  
நார[ர\*]ய-
- 54 ணலட்டந் எழுத்து ||—குஞ்சப்ப(வ்)வில் பூதி விஜயவான மதுராஜகவ்யுஷ்ப்பல்ல-  
55 வரையந் எழுத்து <sup>1</sup> ||—

## No. 468.

(A.R. No. 254 of 1901).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] புகழ்மாதா விளங்க சயமா[து] விரும்ப [நி]லமகள் நிலவ மலர்மகள் புணர  
உரிமையிற் சிறக மணிமுடி சூடி மிநவர் நிலைகெட வில்லவர் கொ[லை\*]தர எ[னை]-  
ம[ன்\*]னவர் இரித[லு][ற் றி\*]ழிதரத் திக்க . . . . . விர-  
லிஹாவநத்து அவநிமுழுதுடையா(ள்)னொடும் விற்றிருநூளிய கொராஜகெசரி-  
பநராந ச[க்\*]காவத்திகள் ஸ்ரீகுலொத்துங்கொ[முதெவற்கு] யாண்டு [ச]யஉ-  
[ஆவது] ஜயங்கொண்டசொழமண்டல[த்துக் களத்தூ]ர்க்கொட்டத்துத் தநியூர்  
ஸ்ரீமதுராஜகச்சது[ஹெ-]ஜிமங்கலத்து<sup>2</sup>

## No. 469.

(A.R. No. 254-A of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ-ஹலிஸு-  
2 கனியுகம் சதூராயிகு . . . . . ஹெவிளம்பி வருஷத்து  
3 வுரூகநாயற்று உத்தாநஹாஜி [பு]ணு[கா]லத்து ஸ்ரீ[மந்ம]ஹாமண்டலீசுர  
4 மெஜி கிமிஸா கண்டகட்டாரி சாஸுவசாஸுவ நரசிங்கையதெவமகா அரக-  
5 கள் தன்மமாக நயினார் சொக்கநயினார் தன்மமா[க\*] காஞ்சிபுரத்-  
6 து உடையார் கொயில் பெரியந[ரய]னார் மடத்தில் யஜி-ஹெதும் இடுகைக்கு விட்ட-  
அச்சிறு-  
7 பாக்கபற்றில் மாத்தூர் வடபால் முனையதரையநல்லூர் ஊர் ஒன்றும் நஞ்சை புஞ்சை  
8 நாற்பாற்கெல்லையும் தன்மசத்திரத்துக்கு உடையார் திருவுளம் பற்றி அருளி-  
9 னபடிக்கு சந்திராதித்தவரைக்(க்)கும் சலுவமான்னியமாக விட்ட-  
10 மைக்கு இந்த கி[ரு]மத்துக்கு அகிதம் பண்ணினவர்கள் கெங்கைக்க-  
11 ரைஇலெ காராம்பசவைக் கொன்ற பாவத்திலெ பொகக்கடை-  
12 வர்களாகவும் [||\*]

## No. 470.

(A.R. No. 255 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] ஸ்ரீஜிஹாஜிஹாஜிஹாஜி காராயவிமொடநு மொஹெககூத்தப்பும் இராய-  
[ர\*]கண்டன் ஹெவாராயகண்டன் விரபொக்கணஉடையற்குச் செல்லாநின்ற  
ஸகாஜி ஹெதூகய-ஹெ[ல்\*] நனவருஷத்து ஹெநாயற்று வ-ஹெ-ஹெ

<sup>1</sup> On another piece are found the following :—

பெருங்-	யாம் எ-
குறி ஸ-	முத்து
ஹெ ஹெ-	நம்மூர்

<sup>2</sup> The inscription is incomplete. In the same characters are written the following lines :—

- 1 ஸ்ரீமுலலூநமுடை-  
2 யார்ஹு ஸந்தி க-ஹு திருவமுர் துஅரிசி நாநாழியாக ஸந்தி முந்[று\*]க்கு திருவமுதரிசி குறுணி  
நாநாழி-  
3 க்கு ஹெஹெஹெஹெஹெ ஹெஹெ ஹெஹெ க-ஹு கறிஅமுது உ-டாக ஸந்தி ஹெ-ஹு  
கறிஅமு[து]  
4 ஹெ-ஹு ஹெஹெஹெஹெஹெ ஹெஹெ க-ஹு நெய்அமுது உய்கஹு ஹெஹெ ஹெஹெ ஹெ-ஹு நெய் அமுது  
ஹெ  
5 கஹு-ஹு ஹெஹெஹெஹெஹெ ஹெஹெ க-ஹு தயிர்அமுது ஹெஹெ ஹெஹெ ஹெஹெ ஹெஹெ ஹெஹெ  
ஹெஹெ

- வகுணெய்யு வெள்ளிக்கிழமையும் வையுதிபொழும் பெற்ற புணர்பூசத்து நாள்
- 2 ஜயங்கொண்டசொழமண்டலத்து களத்தாற்கொட்டத்து ஸ்ரீமதுராஜகசதுஷ்டி-  
மங்குலத்து தனியூர் திருவைச்சிறுபாக்கத்து உடையார் ஆட்சிகொண்டருளிய  
நாமனா கொயிற் ஸ்ரீபண்டாரத்தாற்கு அச்சிறுபாக்கப்பற்று தென்பாக்கப்பற்று முலைப்-  
பற்று ஊர்களில் திருவச்சிறுபாக்கம் செய்யாற்றிலவென்றான் புளிஉணி வெள்-  
ளரிப்பட்டு இந்த நாலாரும் நக்கி பணிஆள்
  - 3 கனுக்கு ஆனுக்கு நின்ற ஊர்களில் நாட்டா ருபையமாக கைக்கொண்டபடி நாங்கள்  
சகராதித்தவரைக்கும் திருமலை பிதக்கணம்பாடி வெட்டைக்கு நடத்துவதாகக் கைக்-  
கொண்டு எங்கனுக்கு தந்த திருமுகப்படிக்கு நாங்கள் நடத்தும்படி திருமலையில் நாலு  
[திரு]விதியும் நய அடிக்கு முப்பது அடி கட்டையு[ம்] முள்ளும் பறித்துப் பொகட்டு  
ஆறு மட்டும் கட்டி காவணமும்
  - 4 இட்டு மணலும் பரப்பி திருமெற்கட்டியும் கட்டி மடங்கள்தொறும் அமுது பாளை  
சட்டி திருமஞ்சனக்குடம் சால்காகம் எரிகரும்பு இவையும் வெண்வென குறை  
வறத்து இந்த உபையத்துக்கு அமுதுபடி கறி அமுது [உப்] அமுது மிளகமுது பால்-  
நெய் அமுது அடைக்கா[ய்] இலை அமுது வெச்ச அமுது [பிட்ட] அமுது திருப்-  
பணிஆரம் மற்றும் அதுக்கு வெண்டும் பலபண்டங்களும்
  - 5 திருப்பரிவட்டம் திருச்சாந்து திருமெற்பூச்சு திருவிளக்கு எண்ணை திருப்பள்ளித்-  
தாமம் தாநத்தார் பூசுக்கும் நம்பிமார் கொயில் அதிகாரி கொயிற்(ற்க)கணக்கு சிமாஹை-  
ஸூரக்கணக்கு மாஹைசார வை . . . ஊரவர் தெவரடியார் இவர்கள் பெறும்  
ஒடுக்கு[ம்] பரிவட்டம் திருமெய்காவல் . . . ம பணியுமற்றுச் சாத்துங்குவி  
சுபாதமதாங்குவார்குவி பணிஆள் விளக்குஆள் கூலி திருமலை . . .

## No. 471.

(A.R. No. 256 of 1901).

IN THE SAME PLACE.

- 1 புகழ்மாதா விளங்க ஜயமாதா வீரும்ப நிலமக-
- 2 ள் நிலவ மலர்மகள் புணர உரிமையிற் சிற-
- 3 ங் மணிமுடி சூடி மிநவர் நிலைகெட வில்லவர் கு-
- 4 லைதர எணைமநவர் இரியலும் நிழ்தரத் திக்க-
- 5 னைத்து நந சக்கர நடாத்தி வீரவிஹாஸ-
- 6 னத்து அவிநிமுழுதடையாளொடும் வீற்றிருந்-
- 7 தருளிய கொவிராஜகெசரிபந்நார சக்கரவத்திகள்
- 8 ஸ்ரீகுலொத்துங்கசொழ்தெவற்க்கு யாண்டு சய்கு-
- 9 பதாவது ஜயங்கொண்டசொழமண்டலத்து க-
- 10 ளத்தார்கொட்டத்து தனியூர் ஸ்ரீமதுராஜகசதுஷ்டி-
- 11 திமங்குலத்துத் தென்பிடாக்கை இந்நை யிருக்கும் பள்ளி-
- 12 அய்யக்கிளைப் பெரியரையந் மகந் சிங்கந் திருவை-
- 13 ச்சிறுபாக்கத்து ஆட்சிகொண்டருளிய மஹாஹைவற்க்-
- 14 கு [வை]வத்த (வெ)லவிவிளக்கு ஒன்று ஒன்றுக்கு விட்ட ஆடு
- 15 பந்நரண்டு இவை சகராதித்தவற் செலுத்தக்-
- 16 கடவொமாரொம் இக்கொயில் சிவஸூரஹைரொம் இ-
- 17 து பந்ந-
- 18 ஹைஸ-
- 19 ர ரகெஷ [||\*]

## No. 472.

(A.R. No. 257 of 1901).

IN THE SAME PLACE.

- 1 பூமாதா புணரப் புவிமாதா வளர நாமாதா விளங்க ஜெயமாதா
- 2 நிலவ தந் திருப்பதுமலர் மன்னவர் சூட மன்னிய உரிமை-
- 3 யில் மணிமுடி சூடிச் செங்கொல் சென்று திசைதொறும்
- 4 வளர்ப்ப வெங்கல் நீங்கி மெய் அறந் தழைப்பக் கல்வ-
- 5 க [ம்]ரியக் கட்டமலை நடா(ர்)த்தி வ[ல]ங்கொளாழி வரையாழி திரிய
- 6 இருசுடரளவும் ஒருகுடை நிழற்றச் செய்யு[ம்] பொன் வீரவிஹாஸ-

- 7 னத்து முக்கொக்கிழாநடிகளொடும் வீற்றிருந்தருளிய கொப்பரெ-
- 8 கசரிபந்ம[ர]ான திரிபுவநச்சக்கரவ[ர்]த்[தி]கள் ஸ்ரீவிக்கிரமசொழ்தெவ-
- 9 ற்கு யாண்டு ஆறாவது ஜயங்கொண்டசொழ்மண்டலத்துக் களத்-
- 10 தூர்க்கொட்டத்து தநியூர் ஸ்ரீமதுராஜகச்சதூர்பெதமங்கலத்து
- 11 திருவைச்சிறுபாக்கத்து ஆட்சிகொண்டஹோடெவர்க்கு வளர்பிறை
- 12 இராபூர் சந்தணத்தி[ந்] ஸ்ரீராஜணி சொமாச்சாநி இத்தெவர்க்கு இ[வ]ள் -
- 13 வய்த்த திருநுந்தாவிளக்கு க-க்குக் காச எட்டுங் கொண்டு பொவிஊ-
- 14 ட்டா[ல்] இத்திருநுந்தாவிளக் கொந்நும் ஸந்தராஜித்தவற் செலுத்-
- 15 தக்கடவொமொநொம் இக்கொயிலில் ஸிவஸ்தராஜணரொம்
- 16 இது வநூஹெஸூர ரகைஷ [||\*]

## No. 473.

(A.R. No. 258 of 1901).

IN THE SAME PLACE.

- 1 பூ[ம]ராத புணரப் புவிமாத வளர நாமாத விளங்க ஜயமாத நி[வ]வத் த-
- 2 ந் திரு[ப்\*]பதுமலர் ம[ன்]னவர் சூட மன்னிய உரிமையில் மணிமுடி சூடிச் செங்கொ-
- 3 ல் சென்று திசைதொறும் [வ]ளர்ப்ப வெங்கவி நிக்கி மெ[ய்ய]றந் தழைப்பக் க-
- 4 விங்க மிரியக் கடமலை நடா[ர்]த்தி வ[லங்]கொள[ா]ழி வரையாழி திரிய இருசுடரளவு-
- 5 ம் ஒரு[கு]டை நிழற்ற வீரலி[ஓ\*][ஹா]வநத்து முக்கொக்கிழாநடிகளொடும் வீற்-
- 6 ய கொ[ப்]பரகெசரிப[த்]மராக சக்கரவர்த்திகள் ஸ்ரீவிக்கிரமசொழ்தெவர்க்கு யாண்டு
- 7 [எ]ழாவது ஜயங்கொண்டசொழ்மண்டலத்துக் களத்தூர்க்கொட்டத்து தநியூர் ஸ்ரீ-
- 8 மதுராந்தகச்சதூர்ப்பெதமங்கலத்துத் தெ[ந்பி]டாகை திரு[வை]ச்சிறுபாக்கம்
- 9 ஆறுடையார் ஆட்சிகொண்டருளிய ஹோடெவற்கு இப்பிடாகை தென்பாக்கங்-
- 10 காணிஉடைய சொமங்கலவ[ந்] அருளாளப்பட்டந் இத்தெவர்க்கு இவந் வைத்த வு[ந்]தி-
- 11 விளக்கு க-க்கு விட்ட ஆடு பந்நிரண்டுங் கை[க்\*]கொண்டு [இ]வ்விளக் கொந்நும் சந்தி-
- 12 ராதித்தவற் செலுத்தக்கடவொமொநொம் இக்கொயிலில் ஸிவஸ்தராஜணரொம்
- 13 இது வநூஹெஸூர ரகைஷ[||\*] இவன் லொமங்கலவன் அருளாளப்-
- 14 ட்டன் இஸ்திவிளக்குக்கு விட்ட ஆடு பந்நிரண்டும் இரண்-
- 15 டு காசக்கு விற்று இவந் இட்-
- 16 ட காச இரண்டும் இவன்
- 17 பினனை இட்ட காச ஆறு-
- 18 ம் ஆகக் காச எட்டும் இவ-
- 19 ன் லொமங்கலவன் அருளா-
- 20 ளப்பட்டந்பக்கல கைக்கொ-
- 21 ண்டு ஆறுடெயார் ஸ்ரீமுலத்-
- 22 தாநமுடைய ஆட்சிகொ-
- 23 ண்டருளிய ஹோடெவர்க்கு இ-
- 24 த்திருநுந்தாவிளக்கு ஒன்றும் உ-
- 25 ட்ராஜித்தவரெ எரிக்க[க்\*]கடவொ-
- 26 மொநொம் இக்கொயிலில் காணி-
- 27 உடைய [ஸி]வஸ்தராஜணரொ-
- 28 ம் இது பன்ஹெஸூர ரகைஷ[||\*]

## No. 474.

(A.R. No. 259 of 1901).

ON THE NORTH WALL OF ANOTHER SHRINE IN THE SAME TEMPLE.

- 1 [ஸூலி] ஸ்ரீ [||\*] புகழ்மாத விளங்க ஜயமாத விரும்ப நிலமகள் நிலவ மலர்மகள் புணர  
உரிமையிற் [சிற\*]ந்த மணிமுடி சூடி மீனவர் நிலெகெட வில்லவர் குலைதர எனை  
மந்நவ ரிரியலுற் நிழிதரத் திக்கணத்து[ம்\*] தந் சக்கர ந(ர)டா[த்\*]த் விரஸிஹா-  
[ஸக]த்து அவனிமுழுதுடையாளொடும் வீற்றிருந்தருளிய கொராசகெச . . . .
- 2 . . . . சக்கரவர்த்திகள் ஸ்ரீகொலொத்துங்கசொழ[ெ\*]உவர்க்கு யாண்டு  
சயந-ஆவது ஜயங்கொண்டசொழ்மண்டலத்துக் களத்தூர்க்கொ[ட்\*]டத்து தநியூர்  
ஸ்ரீமதுராஜகசதுவெ-ஹிமங்க[ல]வத்துத் தெந்பிடாகை திருவச்சிறுபாக்கம் ஆட்(ச்)சி-  
கொண்ட ஹோடெவர்க்கு கலியன் சிங்கநெ எறன் எழுவந் கைபிழை குற்றத்தால்  
இவ . . . .
- 3 . . . [யத] அனந்யாய[ம்\*] தீர இவதுக்கு சிலவாக தெவர்க்கு அரைத் திருக்கா-  
வளக்கால் விட்ட ஆடு [சயஉ] [||\*]

## No. 475.

(A.R. No. 260 of 1901).

## ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] ஸகலலொகச்சகரவத்தி இராசநாராயணன் சம்பூராயற்கு யாண்டு யி-  
வதுக்கு எதிராமாண்டு சு[க்]கடகநாயற்று
- 2 வஞ்சுபகூத்து பஞ்சமி[யு]ம் நாயற்றுக்கிழமையும் பெற்ற உத்திரத்து நாள் ஜயங்கொ-  
ண்டெ . . . . .
- 3 ச்சதுஷ்டிமங்கலத்துத் தென்பிடாகையில் தனியூர் திருவச்சிறுபாக்கத்து உடைய .  
1

## No. 476.

(A.R. No. 261 of 1901).

## ON THE SOUTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப்பரகெலரி(ஸ்ரீ)பநாரான ஸ்ரீராஜேஸ்வரசொழிவெவர்க்கு யாண்டு  
ந-ஆவது ஜயங்கொண்டசொழிமண்டலத்து தனியூர் ஸ்ரீயே-ராஜகவுஷ்டி-  
2 மங்கலத்துத் தென்பிடாகைத் தெவதான திருவச்சிறுபாக்கமுடைய ஹேஷ்வர்க்குச்  
சிறுபெறார் வெள்ளாளன் செக்கிழான் பழைக கண்ணன் திருநகாவிளக்கு அரைக்கு  
விட்ட ஆடு [ந]ரற்ப-
- 3 ததைஞ்ச இது பன்மா(ய)ஹஸு[ர\*] ரகெஷ[||\*]

## No. 477.

(A.R. No. 262 of 1901).

ON THE WEST WALL OF THE CENTRAL SHRINE IN THE KODANDARAMA-PERUMAL TEMPLE  
AT MADURANTAKAM, SAME TALUK AND DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமெவுவளர் திருப்பொன் மார்வு புணர நாமெவு கலைமகள் நலம்பெரி துஞ்  
சிறப்ப விஜெயமாமகள் வெல்புயத் திருப்ப இசையின் செல்வியும் எண்டிசை விளங்க  
நிருபர் வந்திறைஞ்ச நிணில மடந்தையைத் திருமணம் புணர்ந்து சிர்வளர்தரு மணி-  
முடி கவித்தென ம-
- 2 ணிமுடி சூடி மல்லைநூலத்துப் பல்லுயிர்க்கெல்லாம் எலையி வின்பம் இயல்விரிவெய்த  
வெண்குடை நீழற்ற செங்கொ லொச்சி வாழிபல்லாழி யாழி நடப்ப செம்பொன்  
விரலிஹாவனத்துப் புவனமுழுதுடையாளொடும் விற்றிருந்தருளிய கொவிராஜ-  
கெசரிவநீரான திரபுவ-
- 3 னஸகரவத்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழிவெவர்க்கு யாண்டு ந-(ரு)ஆவ(த்)து ஜயங்கொ-  
ண்டசொழிமண்டலத்துக் களத்தூர்க்கொட்டத்துத் [தநி]யூர் ஸ்ரீமதுராந்தகச்சருப்-  
பெதிமங்கலத்து யானுங்கணத்தாரூள் ஸ்ரீபரகெலரிச்செரிக் குண்டுர் எஜரு . .  
ந்த[பட்டன் ம]கள் ஸ்ரீஷ்டெவபட்ட-
- 4 ட(ந்)நென் இவ்வூர்த் திருவையொ(ர்)த்தி கருணாகரப்பெருமானுக்கு திருநுந்தாவிளக்குக்-  
கும் [ஸந்]தவளக்குக்கும் ஆக விட்ட கமுகம்தொட்டமாவது இவ்வூர்த் த[லை]ப்பாட-  
கம் வி[ரசொழி]வாய்க்காலுக்கு வடக்கு அஞ்சாங் கண்ணாற்று விரநார[ர\*]யனவதிக்க-  
கு(க்)க் கிழக்கு இரண்டாஞ் சதுரத்துத் தெற்கில் எட்டில் க[டைத்த]லை மெலை  
நெடும்பாட-
- 5 கத்தில் வடக்கடைய எந் பிதாவிப்பக்கல கூறு பெற்று எந்துதாய் வருகிற [பா]டக[ம்\*]  
கால் இக்கால் [ப]ா[ட]சமும் திருநுந்தாவிளக்கும் ஸந்திவிளக்கும் ஸந்திராதித்தவற்  
செல்லக்கடவதாக விட்டுப் பிரமாணஞ் செய்துகுடுத்தெந் குண்டுர் ஸ்ரீஷ்டெவபட்ட-  
நெந் இவ[ர்] பணிக்க எழுதிநெந் இவ்வூர் கணத்தாந் சொல்லாமற்சகட்டாநெந் இ-
- 6 வை எழுத்து இவை குண்டுர் ஸ்ரீஷ்டெவபட்டன் எழுத்து இப்படி அறிவெ[ன்]  
குஞ்சம்பவ்வில் சிராமபட்டலொமயாஜியென் இப்படி அறிவென் விஷ்டெவபட்டனெந்  
இப்படி அறிவென் அரணைப்புறத்து எஜருமுர்த்திபட்டலொமயாஜியென் இப்படி  
அறிவென் கருமாணிக்கபட்டனெந் ||—இத்திருநுந்தாவிளக்கு இறக்கவ[ா]-
- 7 ர் மாஹாலொயார ஆணை திருவாணை||—

<sup>1</sup> This inscription is incomplete.



## No. 478.

(A.R. No. 262-A of 1901).

ON TWO DOOR POSTS AT THE OUTER ENTRANCE INTO THE KITCHEN  
OF THE SAME TEMPLE.*Right side.*

- 1 [ஹூஸி] ஸ்ரீ [||\*]
- 2 திரும[ந்\*]நி வ-
- 3 ளர விருநில ம-
- 4 டகையும
- 5 பொற்செயப்
- 6 பாவையுஞ்
- 7 சிர்த்தநிச் செ-
- 8 ல்வியு ணன்
- 9 பெருஷெவி-
- 10 யராக்கி யின்-
- 11 புறு நெ-
- 12 தெயில
- 13 லாழியு
- 14 ளிடைது-
- 15 றைநாடு
- 16 னூடர்வ-
- 17 நவெலி-
- 18 ப் படர் வ-
- 19 நவாசியு-
- 20 னு சுள்ளி-
- 21 ச்சூழ் மதிட் கொ-
- 22 ள்ளிப்பாக்கையும்
- 23 நண்ணற் கருமுர-
- 24 ண் மணணை(க்கட)-
- 25 க்கடக்க[மு]ம் பொருக-
- 26 ட லீழ்த்தரைசர் த[ம்\*] மு-
- 27 [டி]யு மாங்கவர் டெ-
- 28 தவிய ரொங்கெழி-
- 29 ல் முடியும் முன்ன-
- 30 வன்பக்கல் தென்ன-
- 31 வன் வைத்த சூ-
- 32 ரமுடியு [மி]ஶிர னா-

*Left side.*

- 33 மு கெண்டி-
- 34 ரை யிழமண்ட-
- 35 ல முழுவது மெந்-
- 36 படைக் கொளன்
- 37 முறைமையிற் சூ-
- 38 டெங் குலதநமா-
- 39 கிய பலர் புகழ்
- 40 முடியுஞ் செங்க-
- 41 திர மாலையுஞ் ச-
- 42 ந்கதா டெ-
- 43 வலைத் டெ-
- 44 தால் பெ-
- 45 ருங் காவ-
- 46 ற் பல் பழ-
- 47 ஶீவுஞ் செ-
- 48 ருவிற் சின-
- 49 ல் விருபத்-
- 50 தொருகா ல-
- 51 ரைசுகளை
- 52 கட்ட பரசு-
- 53 ராமன் மெ-
- 54 வருஞ் சாஶ்-
- 55 மந்நிவரண்
- 56 கருதி யிருத்தி-
- 57 ய செமடெ-
- 58 பாற் றிருத்த-
- 59 கு முடியும்
- 60 பயங்கொ-
- 61 டெ பழிமிக மு-
- 62 யந்[கியல்]

*To the right of the left side post.*

- 63 முதுகிட் டொளித்த சயசுகங்க னளப்-  
பெறும் [புக]ழொடு இரட்டபாடி  
யெழரை யிலக்கமு[ம்\*]

*To the left of the right side post.*

- 64 நவநெதிக் குலப்பெருமலைகளும் விக்கிரமவிரச் சக்கரகொட்டமும் முதிர்படவல்லை மது <sup>1</sup>

## No. 479.

(A.R. No. 263 of 1901).

ON THE NORTH WALL OF THE CENTRAL SHRINE.

- 1 ஹூஸி ஸ்ரீ [||\*] பூமாது புணரப் புவிமாது வளர நாமாது விளங்க ஜயமாது விரும்ப தன் னிருபதுமலர் மந்நவர் சூட மந்நிய உரிமையால் மணிமுடி சூடிச் செங்கொல் நின்று

<sup>1</sup> This inscription commences on the top of the right side post from lines 1 to 32 and is then continued on the left side post from bottom upwards up to line 62. Line 63 is incised letter by letter to the right of the second post from top to bottom; and line 34 is engraved to the left of the first post from bottom upwards letter by letter. The inscription is, however, incomplete.

- திசைதொறும் வளர்ப்ப வெங்கலி நீக்கி மெய்அற னைழை[ப்ப]க் [க]லி[ங்கமி]ரிய கூட-  
மல் நடாத்தி வலங்கொளாழி வரையாழி நடப்ப இருசுடரளவும
- 2 ஒருகு[வெ]ட<sup>1</sup>[நிழி][ற்\*]ந(ய)ச் செம்பொ[பா]ந [வி]ரலி[ஹ]ரல[ந]த்துத் திரிபுவநமு-  
ழுதுடையாளொடும் வீற்றி[ரு\*]ந்தருளிய கொப்பரகெசரி[ப]ம்மரான திரிபுவநச்சக்-  
கரவர்[ற்\*]தி(தி)கள் ஸ்ரீவிக்கிரமசொழ்தெவர்[ற்\*]கு யாண்டு [கூ]-ஆவது
- 3 ஜயங்கொண்டசொழமண்டலத்துக் களத்தூர்க்கொட்டத்துத் தனபூர ஸ்ரீமதுராந்தகச்-  
சருப்பெதிமங்கலத்து விரசொழ்ச்சொரி வெர்புறத்து ஆள்ப[ற்\*]டந் பிராஜ்ஜணி  
பெரிய-
- 4 நங்கெச்சாநியெந் திருவெ[வெ]யா(ர)த்திப்பெருமாள் உத்தரா(ய்)யணத்திந் பிற்பெறெ-  
நாள் புறப்பட்டருள் . . . . . க்கு பொல்யூட்டாக ஸ்ரீபண்டாரத்து  
[ஒடுக்கிந] காச ச இ
- 5 காச நாலுசும் காச க-சூ ஆட்டு இரண்டு திரமம் பவிசெயாகப் பொல்வதாந திரமம்  
எட்டும் அந்ருடு அகப்படியெ ஸ்ரீபண்டாரத்தெ விட்ட(டு) ஸ்ரீகாரியம்
- 6 செய்வார்கனும் ஸ்ரீவயிஷ்வவாரியரும க(ர)ண்காணிப்படியெ அமுதுபடி உள்ளிட்ட  
வெண்டுவந செயயகூடவதாகவும இப்படியெ வந்திராதித்தவறெ செல்லகூடவதாக  
காச ஓ-
- 7 டுக்கெநந் வெற்புறத்து ஆள்பட்ட ந் பிராஜ்ஜணி பெரியந[ற்\*]கெச்சாநியெந் தண்டகநா-  
8 டுடெயார் கண்காணியாய் நின்ற கழநிவாயிவெடெயா நெ(எ)ழுத்து இப்படி இவெ  
9 ஸ்ரீ[ற்\*]வஷ்ணவவ[ற்\*]ரியம் திருச்சங்கணி அறைஉாஸ[ற்\*] எ[மு\*]த்து [||\*]<sup>2</sup>

## No. 480.

(A.R. No. 264 of 1901).

ON THE WALL OF THE MANDAPA IN FRONT OF THE TANDONRISVARA TEMPLE AT PERUMBER,  
SAME TALUK AND DISTRICT.Published in *South-Indian Inscriptions*, Vol. III, p. 173.

## No. 481.

(A.R. No. 265 of 1901).

ON THE EAST WALL OF THE SAME MANDAPA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமருவிய திருமாதும் புவிமாதும் [ஜ]யமாதும் நாமருவிய கலைமாதும் புக  
2 ழமாதும் நயந்து புலக அருமறை விதிநெறி யணத்துந் தழைப்ப வருமுறை யுரிமை-  
3 யில் மணிமுடி சூடித் திங்கள்வெண்குடைத் திசைக்களி நெட்டுந் தங்கு  
4 தனிககூடந் தானென விளங்க கருங்கலிப் பட்டிகை செங்கொல் தூர்ப்ப பொரு-  
5 ந்கதிராழி புவிவரத்துடந்வர<sup>3</sup>வில்லவ ரிரட்டர் மிநவா சிங்களர் பல்லவர் துதலியர்  
பார்த்திவர்
- 6 பணிய எ[ண்\*]ணருங் கற்பிற் மண்ணகம் புண[ற்\*]ந்து செம்பொந் வீரலிஹா[ஸந]த்-  
துப் [பு]-
- 7 வநமுழுதுடையாளொடும் வீற்றிருந்தருளிய கொப்பரகெசரிபதூரந திரிபுவநச்சக்கர-  
வர்த்திகள்
- 8 [ஸ்ரீ]ராஜராஜதெவர்க்கு யாண்டு யெ-ஆவது ஜயங்கொண்டசொழமண்டலத்துக் களத்-  
தூ-
- 9 ர்க்கொட்டத்துத் தநியூர் ஸ்ரீமதுராககசதுவெ-<sup>3</sup>திமங்கலத்துத் தென்பிடாகை பெரும்-  
பெறா ராஜு-
- 10 டையார் ஸ்ரீகரணஸ்ரீரமுடையார்க்கு திருமுறைப்பாடி வடகரைநாட்டு வெசாலிப்பாடி  
அரும்பாக்க-
- 11 த்து அரும்பாக்கிழார் காக்குநாயகந் பெரியானெந இ[ற்\*]தெவற்கு வைத்த சந்திவிளக்கு  
ஒற்றுக்கு நாந்
- 12 விட்ட பசு நாலு இப்பசு நாலுங் கைக்கொண்டு சந்திராதி[ற்\*]தவரை செலுத்தக்கட-  
வொம் இக்கொயிலில்
- 13 காணிபுடைய சிவப்பிராமணரொம் இது பந்மாஹேஸ்வர ரகெகூ [||\*]

<sup>1</sup> From திழ to வீர the letters are engraved on an erasure.<sup>2</sup> There is by the side of it an unfinished inscription which runs as follows :—

ஸ்ரீ ஸ்ரீ விக்கிரமசொழ்தெவற்கு யாண்டு யெ-ஆ[வ\*]து ஜயங்கொண்-

<sup>3</sup> The letters ல்வ are engraved below the line in smaller characters.

## No. 482.

(A.R. No. 266 of 1901).

IN THE SAME PLACE.

Published in *South-Indian Inscriptions*, Vol. III, p. 202.

## No. 483.

(A.R. No. 267 of 1901).

IN THE SAME PLACE.

- 1 <sup>1</sup> கலிப்பட்டியைச் செங் . . . . . னவர் வில்லவ ரிரட்டர் மின-
- 2 வர் சிங்களர் பல்லவர் துதியர் பார்த்திவர் பணிய வெண்ணருங் கற்பில் மண்ணகம்  
புணர்<sup>\*</sup>ந்து செ]-
- 3 ம்பொன் விரலிஹாலனத்துப் புவனமுழுதுடையாளொடும் வீற்றிருந்தருளிய கொப்-  
பாகெசரிபதூரான
- 4 திருபுலனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜராஜதேவர்க்கு யாண்டு ய<sup>2</sup>ஆ-ஆவது ஜயங்கொண்ட-  
சொழமண்டலத்துக் க-
- 5 னத்தூர்க்கொட்டத்துத் தனியூர் ஸ்ரீமதுராந்தகச்சதுவெ<sup>3</sup>திமங்கலத்துத் தென்பிடாகை  
பெரும்பெ-
- 6 றார் ஆனுடையார் ஸ்ரீகரணீஸூரமுடையாற்குத் திருநந்தாவிளக்குப்பட்டியாகத் தகடுர்-  
நாட்டுத் தக-
- 7 றெரிழவந் திருவெகம்பமுடையான் கொண்டு விட்ட நிலமாவது இவ்வூ<sup>\*</sup>ர்க் கழனி  
ஸ்ரீகூஷ்புரவாய்க்காலு-
- 8 க்கு வடக்கு மதுராந்தகவதிக்குக் கிழக்கு நாலாங் கண்ணாற்று முன்றாஞ் சதுரத்துக்  
கிழைநாலில் தெற்கடைய
- 9 . . . . . வன்செறுவென்று பெருடைய பாடகம் ஒன்றெ அரைக்காலுங் கைக்கொண்டு  
ஒரு திருநகாவிளக்குச் ச-
- 10 ஞுராதித்தவரை எரிக்கக்கடவொமாக வம்மதித்தொம் இக்கொயில் காணியுடைய  
சிவ(ப்)ஸூர<sup>\*</sup>ணரொ-
- 11 ம் இது பன்ரீஹேஸூர ரகெஷ 00—

## No. 484.

(A.R. No. 268 of 1901).

ON THE SOUTH WALL OF THE SAME MANDAPA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ <sup>\*</sup>புகழ்மாதா விளங்க ஜயமாதா விரும்ப நிலமகள் வளர மலர்மகள்  
புணர உ-
- 2 ரி<sup>\*</sup>மயில் சிறை மணிமு [டி] குடி திக்கனைத்தும் ச<sup>\*</sup>ர நடாத்தி விரலிஹாலனத்து  
[டி]வ-
- 3 நிமுழுதுடை [ட<sup>\*</sup>](ய்யா<sup>\*</sup>லும் வி<sup>\*</sup>ருளிய<sup>\*</sup>) கொப்பாகெஸரிப<sup>\*</sup>ரான  
<sup>2</sup>முடையார் ஸ்ரீகூலொத்துங்கசொ-
- 4 டுதேவர்க்கு யாண்டு கூ-ஆவது [ஜ]யங்கொண்டசொழமண்டலது களத்து<sup>\*</sup>ர்க்கொ-  
[ட<sup>\*</sup>]த்துத் தனியூர் ஸ்ரீமதுராஜ-
- 5 கசது<sup>\*</sup>பெ<sup>\*</sup>திமங்கலத்து தென்<sup>\*</sup>டாகை பெரும்பெறார் ஸ்ரீகரணீஸூர<sup>\*</sup>மு<sup>\*</sup>உடையர்க்கு  
இக்கொட்ட<sup>\*</sup>[த்து<sup>\*</sup>] [டி]றையூர்நாட்டு செய்யு-
- 6 ர் இருக்கும் பள்ளிசத்தி அமரடி பெ<sup>\*</sup>ரியரையந் இத்தேவர்க்கு வைத்த திருநகாவிளகு  
அரை அரைவிளக்காலும் விட்-
- 7 ட பசு(ப்) பத்து இப்ப<sup>\*</sup>து<sup>3</sup> பசு<sup>\*</sup>வும் கைக்கொண்<sup>\*</sup>டு இத்திருவி<sup>\*</sup>க்கு [அ]ரையும்  
எரிக்க<sup>\*</sup>டவொம் ஆனொ(ர)ம் [இ]க்கொயில்
- 8 காணியுடைய [சி]வஸூர<sup>\*</sup>ண . . . . . தமன் கண்டசிவன்  
. . . . . (இ)

<sup>1</sup> The beginning of this inscription is not traceable.<sup>2</sup> Read உடையார்.<sup>3</sup> The word பத்து is written over an erasure.

- 9 இத்திருவிளக்கு எரிக்க[க்\*]கடவொம்ஆனெம் இது பன்மா[ஹெஸு]ர ரை[ஶ] [||\*] சண்-  
டெஸு(வ)ரன ஒலை சாகரம் சூ-  
10 ழு வைய்யகத்தீர் கண்டச்சரன் கருமமாராய்க பண்டெய் அறஞ்செய்த[தா]ன் செய்தான்  
அறங்காத்தாந் பாதம் தி-  
11 மம்பாமை(ச்) சென்நிமெ,ம் [கொ]ள்க [||\*]

## No. 485.

(A.R. No. 269 of 1901).

ON THE WEST WALL OF THE SECOND PRAKARA OF THE TYAGARAJASVAMIN TEMPLE AT  
TIRUVARUR, NEGAPATAM TALUK, TANJORE DISTRICT.

- 1 ஸ்ரீ[||\*]பூமன்னு பதமம் பூத்த வெழுலகுந் தாமுன் செய் தவத்தால் பருதிவழித்  
தொனநி நெமொ விவநெனச சுடர்முடி [சூடி\*] இருநிலமகளை உரிமைமிற் புணர்ந்து  
த் நமகன் பணை முலைச் செஞ்சாந் தனைந்து பருமணி மார்வம் பன்வரை நிகற்ப ஜயமகள்  
செழு[ஞ்ச\*]ந்தனச் சுவட்டால் பு[ய] மிருகமிலைப் பொருப்பெனத் தொந்நி நாமகள்  
தானும் எங்கொமகள் செவ்வாய்ப் பவளச்செயொளிப் படைத்தன நியானெனத் தவள-  
நன்னிறந் தனித்தொடை . . . . . [புகழ்ம]கள் . . . . . மூநாளிலும்  
ஒருகு[டை நில]வும் பொருபடைத் திகிரி வெயிலுங் கருங்கவி இருளினைத் துரப்ப  
நீடு பல்[லா]ழி எழ்கடற்புறத்தினுங் கொடாச் செந்தனி-
- 2 க்கொ லினி துலாவ மீனமுஞ் சீலையுஞ் சிதைத்து வானுயர்ப் பொன்னெடு மெருவில் புலி  
வீற்றிரு[ப்]ப உம்பரியானை ஒரெட்டினுக்குந் தம்பமென்னத் தனித்தனி திசைதொ-  
றும் விசையலும்பம் நிற்ப்ப பசிபகையானது திது நீங்க மல்லுயிர் தழைப்ப  
மனு[வாறு விள]ங்க மாதவர் தவமு மங்கையர் கற்பும் ஆதி அந்தண [ரா] குதிக் கனலு  
மிதெழு கொண்டல் வீ[சு] தண்புனலு மெதினில் வளனுஞ் சாதி ஒழுக்கமும் நீதி  
அறமும் பிறழாத நிகழ்ப் பா . . . . . [னை]க்கைமாவு மல்லது  
வன்றனைப்படுதல் கனவிலுங் காண்டந் க[ரி]டுதன வருந்திப் புடையினும் ப[ல்]வறு  
புள்ளினு மல்லது சிறையெனப்படுத வின்றி தி-
- 3 ஹைபெருஞ் செல்வமொ டவனிவாழ்ப் பல்லவர் தெலுங்கர் மாணுவர் கலிங்கர் கொசலர்  
கன்னடர் கடாரர் தென்னர் செரலர் சிங்கணர் கொ[ங்]கணர் செதிகர் திரிகத்தர் வங்க  
ரங்கர் வத்தவர் மத்திரர் கங்கர் சொனகர் கைகையர் ஜினரென் றறைகழல்[வெந்த]ரும்  
அல்[லா]வ[ரை]சரும் முறைமையில் வரிந்த திறை குணர்ந் திறைஞ்ச அம்பொன்மலற்  
கொடிச் செம்பியன்கிழாநடி [ஒரு]மருங் குடனமர்ந் திருப்ப அருள்புரி சிமைய[ய]ப்பொற்-  
[கொ]ட்டி [மை]யப்பாவையுஞ் சிவ[து]ம்பொலப் புவனமுழுதுடையா [ள]வந் திரு-  
மணிமார்வத் தருள் முழுது[மை]டயாளென உடனிருப்பச் செம்பொன் வீரலி[ங்]கா-  
ஜனத்து புவனமுழுதுடையாளொடும்
- 4 வீற்றிருந்தருளிய கொவிராஜகெசரிபன்மரான திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீகு[டு]லாத்-  
துங்கசொழ்தெவர்க்கு யாண்டு எ-ஆவது திருவாரூர் உடையார் ஸ்ரீமுலத்தானமுடையார்  
கொயிலி[ல்] எ]ழுந்தருளி இருக்கும் ஆனுடைய நம்பிக்கும் பரவைநாச்சியார்க்கும் அற்சனா-  
பொக இறையிலியாக பழம்பெயரும் முன் னிறெற கட்டிநபடியுந் தவிர்ந்து யாண்டு எ-  
வது முதல் அனபாயநல்லாரென்னுந் திருநாமத்தால் ஒருராய்க் கூடின கெய[ம]ரா-  
ணி[க்]க[வள]நா]ட்டு மரு[கல்]நாட்டுத் திருவாதி[ரை]ர[மங்]கலம் ஆ எறின நிலம்  
உட்பட நீ உஇடு கீ இ-னல் ஊ ாஉ-ள ஶகூ இவ்வுரொடுங்கூட ஓட்டி [இறு]த்து  
வருகிற ஆழர் ஆ என்று நிலம் உட்பட நீ யெஊடு தீவ-ன[ல்\*] உ ஞாயக-ள கூ ஆக  
5 (ஆக) நீயெடு வபீடு தீ-ன-ன[வ\*] ஊ கூாயஉ-ள கஶகூ இப்படி தவிர யாண்டு எ-வது  
முதல் வெலி க-க்கு உ ா-ள ஆக இறைகட்டின காணிக்கடன் உ தூநாயெ-ள ஶகூ-னல்  
ய-கூ ஆக்கி ஊ கூாயக-ள ஶகூ-வ-வ-னம் யாண்டு யெ-வது முதல் இறையிலி இட்ட இந்நா-  
ட்டுத் தெ[வதானமான] கங்[ரை]ககொண்டசொழநல்லார்நின்றும் வெறு பிறிந்த அரங்-  
கமங்கலம் முன்னுடையாரும் பழம்பெயரும் முன் னிறை கட்டி[நப]டியுந் தவிர்ந்து  
த[ான]விறொதநல்லா[ர்] [ரென்னுந்] திருநாமத்தால் நீயெகூ இ ப சரூ[வ]ப-னல் உ  
ளாகூயெ-ள இப்படி தவிர வெலி க-க்கு உ ா-ள ஆக இறைகட்டின காணிக்கடன் உ  
தூகூடுயெ-ள உ[ங்]கூ . . . . . னல் ய-கூ ஆக்கி ஊ கூாயகூ உ ஶகூ ஶகூ ||- ஆக நீ நயக  
. . . . . க் கூகூ-யெ-னல் இறைகட்டின காணிக்கடன் பத்தாரூ-
- 6 க்கி ஊ தூகூயெ-ள ஶகூ-னல் ஊர்க்காலாக்கி ஊ ஶகூயெ-ள ஶகூ ஶகூ || க்கு நிவந்-  
தங்கட்டுப்படி ஆனுடைய நம்பிக்கும் பரவைநாச்சியாற்கும் அமுதுக்கு லந்தி ச-க்கு ள்  
க-க்கு பொனகப்பழஶ் கூகூவஶகூ-ம் பருப் . . . . . க்கும் . .  
. . . . . ம் பலவற்கத்து கறியமுது நிறை ஶகூயெ-வம் உப்பமுது உஶகூ ஶகூ-இ-ம் கடுகு

கன-ஊழ்-ம் மிளகு ஊக , வ-ம் சிர(ம்)கம் க கூ வ-ம் நாடன்மஞ்சள் வ-லம் மாங்காய்-  
வற்ற[ல்\*] யெ-லம் புளி நிறை க லஇ-ம் சிரைதெங்காய் ந-ம் கருவாழைப்பழம் யெ-ம்  
சற்கரை நிறை கூ-லஇ-ம் நெய்முது நனஇ-ஊழ்-ம் [தயி]ரமுது ந-ம் உப்பிஞ்சிவகா-  
லம் செல்பாலுக்கு . . . . ல உ ௮ கண்டசற்கரை நிறை ஊ-லம் அடைக்காயமுது

7 பாக்கு சய-ம் இலையமுது பற்று க-ம் தயிலம் ஹுகேம் சிதாரி க௮ ள கூட்ட சந்தனம்  
௮ கூல-ம் அகில் ௨ ௭ ஊலம் நெரியாலம் கீர-ம் தென் நலிசை-ம் சார்த்தியருள்  
சாந்து கூ ம் திருநாளைக்கு உ-க்கு எர் உ-ம் வந்திவிளக்கு உய-க்கு எர் உ-ம்  
ஆக எர் டம் . . . . பழுதுக்கு அமுதுபடிக்கு பூரிச்செரல்  
௮/சள் சற்கரை நிறை உ-லம் சிரைதெங்காய் ந-ம் மிளகு உ-ம் சீரகம் க கரும்பு சய-ம்  
[ப]ராக்கு உய பற்று . திருவமுதுக்கு பொனகப்ப [ழ]ஹி கூ பருப்பு ௮ கறி நிறை  
நாடல்-லம் உப்பு ௮ மிளகு ஊ சீரகம் க-செவிடு நாடன்மஞ்சள் வ-லம் நெய் ௮  
சிரைதெங்காய் க சற்கரை நிறை உ-லம் கருவாழைப்பழம் ச தயிர் ௮ பாக்கு நயஉ  
பற்று ஊ ௮ திருக்காத்திகைத்திருநாளைக்கு அமுதுபடிக்கு பூரிஅவல்அமுது ௮

8 சற்கரை நிறை ந[ய]-லம் மிளகு ஊ சீரகம் ஷ சிரைதெங்காய் உய பாக்கு உய பற்று இ  
திருஅமுதுக்கு பொனகப்பழஹி க பருப்பு ௮ கறி நிறை நாடல்-லம் உப்பு ௮ மிளகு  
க சீரகம் க-செவிடு நாடன்மஞ்சள் வ-லம் நெய் ௮ சிரைதெங்காய் [க] சற்கரை நிறை  
உ-லம் தயிர் ௮ கருவாழை [மு] . . . . . ற்று ஊ-ல திருமார்-  
கழித் திருவாதிரைத்திருநாளைக்கு அமுதுபடிக்கு பொனகப்பழஹி பருப்பு ௮ பால்  
பொனகத்துக்கு பொனகப்பழஹி உ-பால் நய ௮ நெய் க-செவிடுஇ கறி நிறை  
நாடல்-லம் உப்பு ௮ ௮ மிளகு ஷ சீரகம் க-செவிடு கால் நாடன்மஞ்சள் வ-லம்  
தெங்காய் உ பொரிக்கறி அமுதுக்கு நெய் ௮ அமுதுப[டி]க்கு நெய் ௮ ச[ற்கரை]  
நிறை ந-லம் கருவாழைப்பழம் கூ தயிர் ௮ உப்பிஞ்சி ஷ-லம் அப்பவமுதுக்கு பொன-  
கப்பழஹி உ-ள சற்கரை நிறை எளாசய-லம்

9 நெய் உயசு மிளகு ௮ சீரகம் ஷ பாக்கு ர பற்று உஇ தயிலம் வஹு செவிடு சிதாரி ௮  
எண்ணை ௮ ௮ கைக்கொற்றுப் பெறுவார்க்கு ள க-க்கு அற்சனை பண்ணுவான் ஒருவ-  
னுக்கு உ நக காக ந திருப்பரிசாரகப் பெர் ந-வர்க்கு உ ௮ காக க பொற்பண்டார-  
மும் ம[டி]வளவப்பண்டாரமுன் செய்வான் ஒருவனுக்கு . . . [காக] க திருப்பூமண்ட-  
பத்தாள் ஒருவனுக்கு உ-பப காக உ திருநந்தவனமுன் செய்து எழுந்தருநுந் திருநாள்-  
களில் திருப்பள்ளித்தொங்கலு[ம் எடு]க்கும் பெர் ச-வர்க்கு உ உக கொயிற் கணக்கன-  
க்கு உ ந காக க திருமடைப்பள்ளிக் குசவற்க்கு உ நக திருப்பரிசட்டம் வாட்டும்  
வண்ணத்தானுக்கு உ ந திருமடைப்பள்ளிக்கு விற்றுகொண்டிடுவார் பெர் உ-வர்க்கு  
உ ௮ -ம் . . . [பு]த்தெ[ச்]சும் யெறுக்கரிசியும் பெறுக்குவான் ஒருத்திக்கு உ கூ ௮  
சங்கு காளமும் திருச்சன்னமும் ஊதுவா[ர் ட]ப-

10 [ர்] இருவற்கு உக எழுந்தருநுந்திருநாள் அமாவாசித்திருநாள் யெ-ம் சங்கராந்தித்திரு-  
நாள் அ-ம் விஷுவயனத்திருநாள் ச-ம் [கி]ராணத்திருநாள் உ-ம் திருமாரகழித்திருவா-  
திரைத் திருநாள் க-ம் தைப்பூசத்திருநாள் க-ம் சித்திரைச் சித்திரைத்திருநாள் திருத்-  
தமனகந் சார்த்திஅருநுந் திருநாள் க-ம் ஆடிப்பூரத் திருநாள் க-ம் ஆவணிஅவிட்டத்-  
திருநாள் க-ம் பவித்திரந் சார்த்திஅருநுந் திருநாள் க-ம் ஐப்பசிச் சதையத்திருநாளில்  
எழுந்தருநுந் திருநாள் ச-ம் திருப்பங்குனி உத்திரத்திருநாளைக்கு திருக்கொடிஎற்று-  
க்கு திருமுனைச்சார்த்த எழுந்தரு[னு]ந்திருநாள் க-ம் திர்த்தத்துக்குத் திருமுனைச்  
சார்த்த எழுத்தருநுந் திருநாள் க-ம் திருநாளில் எழுந்தருநு[ந்தி]ருநாள் யெ ம் திருவா-  
டித் திருநாளில் எழுந்தருநுந் திருநாள் சும் ஆகத் திருநாள் நயக-க்கு எழுந்தருளி  
விக்கும் ஸீபாதந்தாங்குவார் பெர் அ-மார்க்கு ள க-க்கு உ-ன ஆக

11 உ லாசய-ளம் இதுவிழுக்காடு ள க-க்கு உ ௮ ௮ ஆக நிவந்தக்காழர் [ட]பர் உயசு-  
வர்க்கு ள க-க்கு உ ௮ ௮ இதில் திருப்படிமாற்றுக்கு வீட்டுச் சொற்றடைப்புக்கு  
உடலாம் பொனகப்பழஹி ௮ ௮ பொனகத்துக்கு பருப்பு ௮ ஆகப்பருப்புள் பட  
நீ ௮ ௮ இரட்டி உ க-ள் நிக்கி உ உளச ௮ ௮ ஆக ள லாசய-க்கு உ  
ளாசய-ள க-ஆட்டைக்கு புடவைமுதல் காக ய திருப்பரிசட்டத்துக்கும் திருப்பா-  
வாடைக்கும் காக ய திருமடைப்பள்ளிக்கு விற்றுகொள்ளக் காக அவ ௮ திருவனுக்-  
கன் அழிவு சொர்பி[னி] கொள்ளக் காக ந ||- இக்கொயில் எழுந்தருளியிருக்கும் ஆனு-  
டையபிள்ளையாற்கும் திருநாவுக்கரசுதெவர்க்கும் வெண்டும் அற்சனைகளுக்கு இறுப்ப-  
தாக அற்சனாபொக இறையினி இட்ட நிவந்தத்துக்கு முன்னுடையாரும் பழம்பெயரும்  
முன் இறை-

12 கட்டினபடியுந் தவிர்ந்து யெ-ஆவது பச[ான்முதல் அ]ற்சனாபொக இறைஇனி இட்ட  
கெயமாணிக்கவளநாட்டு மருகல்நாட்டு கங்கைகொண்டொழநல்லாரான [சி]வபாத-  
செகரநல்லார் நீ உயசுவநுநுந் நலி-னால் உதூராயிச-ள ௮ ௮ [நி]ச்சயித்த உ து-  
உயநளஉ ௮ ௮ ள-ஆவது நிச்சயித்த உதூநாசுளகஉ ௮ ௮ இப்படி தவிர் யெ-ஆவது  
பசான் முதல் வெளி க-க்கு உ லா-ள ஆக இறைகட்டின காணிக்கடன் உ உதூசாய-ள

உலகனூல் யி-சுஆக்கி உ தனா அயிச-ளா சுரஉக இதில் ஆனூடையபிள்ளையார்க்கு இறுக்கும் கி. யசுவ ஸுர தீஹ - னூல் உகாஅயிசக-ள ருசுரஉக-னூல் ஊர்க்காலாக்கி[உ] தகாசுயி-ள உருவ இநிவந்தக்கட்டுப்படி வந்தி ந-க்கு ளக-க்கு பொனகப்பழனி ஸுப பருப்பமுது நுரஉக மு[னூ]ப்பயற்றுக்குப்

- 13 பயறு ஷுஉஷு இ கறியமுது நிறை ஈயெ-ல உப்பமுது ழ மிளகமுது ஷுஉஷுஇ சிரகம் முக்காலெஷுஷு நாடன்மஞ்சள் ஸகூ-ல மாங்காய்வற்றல் சி புளிநிறை க ஷு-சிரைதெங்காய் உ கருவாழைப்பழம் எ சற்கரை நிறை ரு-ல[ம்] நெய்அமுது ஷுஷுந-ஷுஷு தையிரமுது ஸ உப்பிஞ்சி வசூல பால்அமுது சர அடைக்காயமுது பாக்கு நய இலையமுது பற்று க தயிலம் ஸகூ ருஷு சிதாரி முக்கால் கூட்டசந்தனம் ருசூரஷு-ல அகில் சமாஸ தீஹ[ல] நெரியா[ஸம்] கூல தென் ஷுஷுஷுஇ திருநந்தா-விளக்கு உ-க்கு எண்ணை ஷு ஷந்தி விளக்கு யெ-க்கு எண்ணை ஷுஆக எண்ணை ஷுஷு சிற-ப்புத் திருநாள் திருப்புகியுதமுதுக்கு பூரிச்செரல் ஷுச[ற்கரை]ர நிறை ஈ-ல சிரை-தெங்காய் உயிடு மிளகமுது ஷு சிரகம் ஷு
- 14 கரும்பு உய அடைக்காயமுது பாக்கு ய இலையமுது பற்று வ திருவமுதுக்கு பொனகப்பழ-னி ஷு பருப்பமுது ழ கறியமுது நிறை சுயிச - ல உப்பமுது ஷு மிளகமுது ஷு சிரகம் இ ஷு நாடன்மஞ்சள் ஷு-ல நெய்யமுது க சிரைதெங்காய் ரு சற்கரை நிறை க-ல கரு-வாழைப்பழம் உ தயிரமுது ழ அடைக்காயமுது பாக்கு யசு இலையமுது பற்று வ ஷு திருக்கார்த்திகைத்திருநாளைக்கு பூரிஅவலமுது க-ள சற்கரை நிறை உயிடு-ல மிளகமுது ஷு சிரகம் உஷு சிரைதெங்காய் அடைக்காயமுது பாக்கு ய இலையமுது பற்று வ திருவமுதுக்கு பொனகப்பழனி ஷு பருப்பமுது ழ கறியமுது நிறை சுயிச-ல உப்பமுது ஷு மிளகமுது ஷு சிரகம் இஷு நாடன்மஞ்சள் ஷு-ல நெய்யமுது க சிரைதெங்காய் ரு சற்கரை நிறை க-ல
- 15 தயிரமுது ழ கருவாழைப்பழம் யெ அடைக்காயமுது பாக்கு யசு இலையமுது பற்று வ ஷு திருவிளக்கு எண்ணை ழ ஐப்பிகைச்சதையத்திரு[நா]ளில் எழுந்தருளும் திரு-[நா\*]ள் ஒன்றுக்கு அமுதுபடிக்கு பொனகப்பழனி வ பால்பொனகத்துக்கு பொனகப்-பழனி வ பருப்பமுது வ பாலமுது யசு ழ திருவமுதாக்க நெய் ஷுஷுஷு கறியமுது நிறை சுயிசு-ல பருப்பமுது உஷு உப்பமுது ஷு மிளகமுது ஷு சிரகம் இஷு ஷு நா-டன்மஞ்சள் ஷு-ல தெங்காய் க பொரி[க்\*]கறியமுதுக்கு நெய் உஷுஇ அமுதுபடிக்கு நெய் ஷு சற்கரை நிறை க-ல கருவாழைப்பழம் ஷு தயிரமுது ழ உப்பிஞ்சி ல-ல அப்ப-முதுக்கு பொனகப்பழனி க-ள சற்கரை நிறை நாஅயிச-ல நெய்யமுது யெ ழ மிளக முது ஷு சிரகம் ஷு கருவாழைப்பழம் ஈ தெங்காய்[ய\*] [ருய]
- 16 அடைக்காயமுது பாக்கு ருய இலையமுது பற்று கவ தயிலம் ஷுஷுஷு சிதாரி கப திருவிளக்கு எண்ணை ஷு திருப்பங்குனி உத்திரத்திருநாளில் எழுந்தருளும் திருநாள் ஒன்றுக்கு அமு[துபடி]க்கு பொனகப்பழனி ஷு பால்பொனகத்துக்கு பொனகப்பழனி ஷு பருப்ப-முது ஷுபாலமுது ஷு திருவமுதாக்க நெய் ஷுஷுஇ கறியமுது நிறை ஈசுயெ-ல கறிய-முதுக்கு பருப்பமுது ழ உப்பமுது ழ ஷு மிளகமுது ஷு சிரகம் ஷுஷுஷு நாடன்மஞ்சள் வ-ல தெங்காய் உ பொரிக்கறியமுதுக்கு நெய் ஷு அமுதுபடிக்கு நெய் ஷு சற்கரை நிறை ஷு-ல கருவாழைப்பழம் சு தயிரமுது உஷு உப்பிஞ்சி [ஷு-ல] அப்பமுதுக்கு பொனகப்பழனி உ-ள சற்கரை நிறை ஈசுயிசு-ல நெய்யமுது உயிச ழ மிளகமுது ழ சிரகம் ஷு கருவாழைப்பழம் உ
- 17 தெங்காய் ஈ பிலாப்பழம் யெ அடைக்காயமுது பாக்கு ஈ இலையமுது பற்று உஇ தயிலம் வஷுஷு [சி]தாரி சப திருவிளக்கு எண்[ணை] . . . த்திரு ஆடித்திருவாதிரைத்திரு-நாளில் எழுந்தருளும் திருநாள் ஒன்றுக்கு அமுதுபடிக்கு பொனகப்பழனி ஷு பால்-பொனகத்துக்கு பொனகப்பழனி ஷு பருப்பமுது ஷு பாலமுது யசு ழ திருவமுதாக்க நெய் ஷுஷுஷுஷு கறியமுது நிறை சுயிசு-ல கறிய[மு]துக்கு பருப்பமுது உஷு உப்ப-முது ஷு மிளகமுது ஷு சிரகம் இஷு ஷு நாடன்மஞ்சள் ஷு-ல தெங்காய் க பொரிக்க-றியமுதுக்கு நெய் உஷுஇ அமுதுபடிக்கு நெய்யமுது ஷு சற்கரை நிறை க-ல கரு-வாழைப்பழம் ஷு தயிரமுது ழ உப்பிஞ்சி ழ-ல அப்பமுதுக்கு பொனகப்பழனி க-ள சற்கரை நிறை நாஅயிச-ல நெய்யமுது யெ ழ மிளகமுது ஷு சிரகம் உஷு கரு-வாழைப்பழம் ஈ
- 18 தெங்காய் ருய பிலாப்பழம் ரு அடைக்காயமுது பாக்கு ருய இலையமுது பற்று கவ தயிலம் ஷுஷுஷு சிதாரி கப திருவிளக்கு [எண்] . . . கொற்றுப் பெறுவார்க்குள் க-க்கு அற்சனைபண்ணுவார் ஒருவனுக்கு உ ஷு புடவைமுதல் காசு ஷு இதில் திருநா-வுக்கரைசுதெவர் கொயினில் விடும் உ ஷுஷுஷு காசு கஇ நிக்கி உ ஷுஷு காசு கஇ திருப்-பரிகாரிகள் பெர் இருவர்க்கு உ ஷு காசு உ கொயிற்கணக்கலுக்கு உ ஷு காசு இ திரு-மடைப்பள்ளிக்கு கலமிடுங் குசவர்க்கு உ ஷு காசுக்கு விற்றுகொண்டிடுவானுக்கு உ ஷு பெறுக்கரிசி பெறுக்கிப் பருப்பமுதுள் தெய்ப்பாறுக்கு உ ஷுஷு திருப்பரிசட்டம் வாட்டும் வண்ணத்தானுக்கு உ ஷு ஆக காசு ச உஷுஷு இதில் திருப்படிமாற்றுக்கு



## No. 486.

(A.R. No. 270 of 1901).

ON THE EAST WALL OF THE MANDAPA IN FRONT OF THE CENTRAL SHRINE IN THE  
RANGANATHA TEMPLE AT KOVILADI, TANJORE TALUK, SAME DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ—|| கெ[கா]ம[ராப], மம[ரா]ன
- 2 திரிபுவனச்சக்கரவத்திகள் சொழந-
- 3 ராடு வழங்கி அருள்[ய] ஸ்ரீசுந்தரபா[ண்\*]டியதெவ[ற்கு]
- 4 யாண்டு டிச-வது ஸ்ரீஹ்ரேயத் திருப்பெர் திருப்பெ-
- 5 பர்நகராணுக்கு கார்த்திகைமாஸத்த . . . . .
- 6 திருவா[ர]தனஞ செல்வதாக திருமிழலைக்கூற்றத்-
- 7 து விளத்தா நுடையான அம்பலத்தாடி அழக[ந]ர-
- 8 ன அவனி[ரா]யணவிழுப்பரையர்பக்கல்<sup>1</sup> பொ[வி]-
- 9 சைக்கு வாங்கின காச உதூகா எடு-னல் கண்[ட]ளந்-
- 10 தருணுகிற திருப்பெர்நகரா[ணு]க்குச் சாத்தின திருவ-
- 11 ட்டமணி டி[உ]-னல் டி[இ]மாறி பொள் ஈ ஸூயும் வெ[ள்]-
- 12 ள் [ச]சு-ன் னாலும் வந்தபொலிசை உருவூங் காச சா[உ]
- 13 உ ச-[ள]ழும் மூலஸ்ரீபண்டாரத்திலே இட்டு இத்திரு-
- 14 வாராதனஞ சக்ராஜித்தவற் செல்லக்கடவதாக கல-
- 15 வெட்டிக்குத்தொம் திருப்பதியொம் லே

## No. 487.

(A.R. No. 271 of 1901).

ON THE NORTH WALL OF THE SAME MANDAPA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜதெவற்கு யாண்டு உடுக-வது லேஷ-  
நாயற்று வ-ஓஷ-வகூத்து ஸ்வூழியும் திங்கட்கிழமையும் பெற்ற புணர் பூசத்தி நாள்  
[வடகரை வி]ருதராஜலயங்காவளநா . . . . . ராயர் பிள்ளை-  
கள் ஸ்ரீவாஸு-ஓடி . . . . . ஆளவந்தான்[ப]ட்ட லொலையா-  
ஜி[யெ]னும் இவர் தம்பி ஆழ்-
- 2 வுடை[ய]ரான்<sup>2</sup>பட்டலொலையாஜியெனும் இவர் தம்பி யஜ்ந[ரா\*]ராயணபட்டலொலெ-  
யாஜியெனும் இவ்வணலொம் பாண்டிருலாச[னிவ]ளநாட்டு எய்காட்டு ஸ்ரீ[ஹ்ரே]யந்  
திருப்பெர்த் திருப்பெர்[நகரா]கி . . . . . மாக ஸ்ரீஸௌநாபத்  
[ய]ராழ்வார் . . . . . க்கு உ-கூ ச-சதிரத்து<sup>3</sup> கமுகடியென்று  
பெர்கூவப்-
- 3 பட்ட லீ குழி சூரையிடு-ம் திருவிடையாட்டமாகக் குடுத்தமையில் இந்நிலத்து மெனொ-  
க்கிற மாமுங் கிணைக்கின கிணலும் மற்றும் எப்பெர்பட பாகா[ஸூ]யங்களும்  
அகப்படக் கு . . . . . வொம் இப்படிக்கு . . . . .  
. . . . . ன் இவை என் எழுத்து இவர் தம்பி திரு[வாய்க்]குலத் . . . . .  
. . . . . யென இவை என் எழுத்து இவர் தம்பி ஆளவந்தான் ப . . . . .  
. . . . . யன் இவை என் எழுத்து இவர் தம்பி யெஜ்நாராய[ண]பட்டலொ-
- 4 லெ[ய]ராஜியென இவை என் எழுத்து இவர்கள் அருளிச்செய்ய இது எழுத்தென் இவ்-  
லூர் லீயுடன் திருப்பெருடை[யா]ன திருவாய்க்குலத்த[ரா]ழ்வான ஸ்ரீஹ்ரேய-  
னெ[ன்] இவை என் எழுத்து லே

<sup>1</sup> The letter ல் is engraved below the line.

<sup>2</sup> The ய's in brackets are shaped almost like ம.

<sup>3</sup> The word சதிரத்து is expressed by a symbol and ரத்து.



No. 488.

(A.R. No. 272 of 1901).

ON THE EAST WALL OF THE CENTRAL SHRINE IN THE SAME TEMPLE.

- 1 ஸஹஸீஸூ | வெஜிவகுவெ ஸகாஜெ வரதி கலியமெ ரஜோகூகிவஜெ- வெஸா- வெ ரீஸி வகெஷ வகமஸஸயரெ வணீரணிதெ வ | வாரெ வரஜெ வ வுஜெ வரிஜெவெ[தா]நாயகீநாவிவயு-<sup>1</sup> | வதூ<sup>2</sup> வராகிஜிவவெ வரமீமணகீ- ராமதாதாய-<sup>1</sup> | [க\*] காஸ்ய<sup>2</sup> வரஜிவஜெ வணவாதூ<sup>2</sup> ரெநாரஜெ | வ- தரவெஜீ வ கலிகாஜியரெவாஸநகயா | [உ\*] நீராஜகவடா வ[ண]ரஜீ வடிகுடி-<sup>1</sup> வ- ஜீவிகெ | க-<sup>2</sup> [ஸ\*] தாரீயணார-<sup>2</sup> வரஜெகா-
- 2 வீ<sup>1</sup>வெ வ | [ஈ\*] வணவயாராவி ககவணியள ககமணாண-<sup>1</sup> || ஸ்ரீராமதா- தாய-<sup>1</sup> | [ச\*] கெகய-<sup>1</sup> ரெவரீகி வகார வ ஸஜீயெ || ஸ்ரீ ஸகாஷ்ட தசாஅயெ இதினெமல் செல்லாநின்ற ரகூகி வஜெ-<sup>1</sup> து ஜீவநாயத் து பூஷ-<sup>1</sup> பகதத் து பணமியும் இந்துவாலாமும் பெற்ற புஷ-<sup>1</sup> தகதரது நாள் ஸ்ரீராமம் தாதாய-<sup>1</sup> கைகய-<sup>1</sup> மாக இரண்டு தாபபாதீரம் செப்புக்குடம் மணிதிபலஹஸ்தாரை திருவந்தக்காப்புக்குடம்
- 3 திரு[க\*]குத்திவிளக்கும் திருநடமாளிகையும் பரிமளவில்லையாரும் செல்லரும் அவர் ஸஹ- யிக்கு படிக்கம் பஞ்சபாதும் பாதரவெஜி தளிகை
- 4 சமப்பண [||\*]

No. 489.

(A.R. No. 273 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸஹ[ஸூ] ஸ்ரீ [||\*] ஜயாஹவயஸாவிவாஹக சகவரு[ஷ]ங்கள் தசாகயெள மிதன்மெல் செல்லாநின்ற குறெதி[வ்வஸூ]ரத்து வைகாசி[மாத] [ச]துஜீ-<sup>1</sup> ஸ்ரீஜிஹா . . . . . ஜவரெ[ஸூ]ர ஸ்ரீவரவரஜாவ ஸ்ரீவீர- வஜாஸிவ[ராயர்] விஜயநகரத்தில் ரகூலி-<sup>1</sup> ஹாஸநத்தில் யிருந்து வர[ய-<sup>1</sup>] விஸா- [ரீ]ராஜ[ம்] வண்ணி-
- 2 வரு . . . . . வெஜாஜ வெஜாஜ ரீக்கண்டெயா[ஹ]யவரஜ ஜமவகந ஸ்ரீவாஸவநகஜெவயு[<sup>1</sup>] ரெவாஜா சகநாராயணத் [தி]ருப்பெர்நகரா[<sup>1</sup>] -<sup>1</sup> ருமானுக்கு குதெயமொதர குவ[ஹ்ஜெவ-<sup>1</sup>] யஜ-<sup>1</sup> ராவாய்யாரான ஸ்ரீஜிஹா- ரீண்ட[<sup>1</sup>] (உ)வெஸூர வெஸூர[<sup>1</sup>] வரஜீவக சவரதிஹகவரஜாவ ஸ்ரீவாஜி-<sup>1</sup> ரீண்டநால[<sup>1</sup>] கர[<sup>1</sup>] ஸ்ரீஜி [ஆ]ரவி
- 3 வுக்கரா[சர்] ரா[ரீ]ராஸர் வுதர[<sup>1</sup>] ரான வக்யவரசஸஜாஅர(உ) ஸகமணஸ்ப- தாராத திம்மயெவஜெஹாராஜாவிஜு வுதரான விட்டலெவஜீ[<sup>1</sup>] [ராஜர்] ஸா- ஹாமஜண்ட [வர]ணீ [பூவ-<sup>1</sup>] க ஸஜீ-<sup>1</sup> த மர[<sup>1</sup>] ய[<sup>1</sup>] ராவகரூ<sup>1</sup> ஜெப்படி- யெ[<sup>1</sup>] றுல் ஸஜாஸிவராயஜெஹாராய[<sup>1</sup>] நமக்கு பாவித்து அருளின திருச்சிரா[<sup>1</sup>] பள்ளிசீர்மைக் குப்பட பாண்டிகுலாசனி-
- 4 வளநாட்டு எயிலநாட்டு வல்லாடு மெலைமுறி திருச்சடைமுடி என[<sup>1</sup>] ம மர[<sup>1</sup>] அமுது- படி அங்கரங்கவைவொம ரெஹாஜஸவத்துக்கு (ஆ)கவ(நீ)ய-<sup>1</sup> ரெவாஜா அத[<sup>1</sup>] த- நா[<sup>1</sup>] யண[<sup>1</sup>] திருப்பெர்நகரா[<sup>1</sup>] ருமானுக்கு குதெயமொதர குவ[<sup>1</sup>] ஸ- தர யஜ-<sup>1</sup> ரா[<sup>1</sup>] . . . . . ஸ்ரீஜிஹாரீண்டவெஸூர ஆரவிடி- வுக்கராஜர் ராமராஜர் திம்மயெவமகாராஜ[<sup>1</sup>] ன [கு]மா[<sup>1</sup>] ரான விடல-
- 5 ஜெவமகாராஜர் [கு]யெளகி[<sup>1</sup>] நாரஸ-<sup>1</sup> ஜயனி புண்ணியகாலததில் ஸஹாரெனாஜக ஜாநயாராபூவ-<sup>1</sup> கமாக ஸம[<sup>1</sup>] திரெம இக திருச்ச[<sup>1</sup>] முடி என்(ங்)கிற மராமம் வகு[<sup>1</sup>] ம [<sup>1</sup>] னகெல்லைக்கு[<sup>1</sup>] ன கியிகெஷவஜலபாஷாண[<sup>1</sup>] ரா- மிலி[<sup>1</sup>] ஸாஜியங்கள் என்(ங்)கிற கஷவொமகெஜஸூ . . . . . கனும் ஸமஸூஸூஸூ<sup>1</sup> தகனான சஷ்பரிஜெஜகனும் சபரிஆஜெவாஜா சக[<sup>1</sup>] ராயண திருப்பெர்-

<sup>1</sup> The letters வயு-<sup>1</sup> are incised below the line.  
<sup>2</sup> Read காஸ்ய<sup>2</sup>.

- 6 நகரான்(பெரும்)பெருமானுக்கு ஆதெய மொதர ஆபஸுஸீஸ-ஞ்சு யஜுஸூராவாஃயராத ஸ்ரீமநு மகாமண்டலெஸூர ஆரவீடியல் வுக்கராஜர் ராமராஜர் [தி]ம்மயதெவமகாரா-ஜ[ர\*]விநு கும[ரார் வீட்]டலதெவமகாராஜர் ஸம[ப்பித] திருச்சடைமுடி என்(ங்)-கிற மராமம் சூவஜ[ர\*]கூ-ஸூராயியாஹ நம்மும் வுதரவளதரவரம்பரையாஹவும் . . . . [வை]வலவ திகுமதெஹாஃவவமாக ஸமவி-ஃதுத் தம்த [ய]ம்மஸாஸநடி டாநவாலகயொ-
- 7 ஸீ-ஃதெய டாநாஃ மெரயொநுவாலதம் | டாநாஃ ஸும-ஃ[வா\*]தெயாதி வாலநாஃயு-தம் வடி |

## No. 490.

(A.R. No. 273-A of 1901).

IN THE SAME PLACE.

- 1 [ஸு]ஹிஹு[||\*] டாநா-ஃனெயாதி கடிஹம் ஸஸிதி ஸுரமதெணஃ [வீ]யராதெ ஸுஹா-தெள வதெ-ஃ வாரெ ஹ ஹெளதெயெ வுதிரவடிவராகியுயா யுதெ ஸூராகிரா | ஸ்ரீர ஸ்ரீர மதா[த]ராயு-ஃ . . . . மராவரொநாஃ . . ஸீஹா . . வர . டாரொடிவதெயெ திருதெயெமர-ஃ கணிகாஃ கண-ஃஹ-ஃஷா |—
- 2 ஸுஹி ஸ்ரீ [||\*] ஸகாஷு துநாடு இதன்மெல் செல்லா(ன்)னின்ற ஸுஹாநுஸவஸு-ரது மிகனயது கவரவகூது ஸீகியைய-ஃ ஹெளதெயெவாஸர-ஃ பெற்ற ஸூராகி-நகூதரது னள் [திரு]ப்பெர்நகரான் னச்சியார் பரிமளவில்லியாருக்கு ஸ்ரீரங்கம் திரு-மலை திருவெங்கட-
- 3 த்தாதயங்கார் திருமலை(ய)யங்கார் ஸிஹி-ஃது திருவாஹாணங்களுக்கு விவர[ம்] குந்தள முதுக்கட்டித் தொடு சொடு க-ஃ முதுக் கல்லு உள்பட வராகனிடெ பணவிடை கவ-ஃ கொப்புச் சொடு க-ஃ . . உள்பட வராகனிடெ டு-பணவிடை டு . . ம் வராகனிடெ டு
- 4 இந்த திருவாஹாணங்கள் னச்சியா[ரு]க்கு னம் ஸிஹி-ஃதுபடியினெ ஸுசஜாகூ-ஃம் சஜாஃகிவரையும்<sup>1</sup> சாதி அருளக்கடவராகவும் உ

## No. 491.

(A.R. No. 274 of 1901).

ON THE SOUTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸுஹி ஸ்ரீ [||\*] விஜயஸூகாஷு [துந]ராகுயந இதின்மெல் செல்லாநின்ற கரவருஷத்து வுஸூரிக[ந]ரயற்று வ-ஃஹ-ஃவகூத்து வ-ஃஹெண-ஃயும் ஸுயவாரமும் பெற்ற ஸீ-ஃஸி-ஷ-ஃத்து னள்<sup>2</sup> ஹொஃமஹ(ர)ணவ-ஃணுக[ர\*][ஃத்து வ]ளம்பைஹர்உடை[யா]ன் தக்க(க்குத்தக்க)ண இராவுத்தமிண்டன் தியாகவாசாரியன் புலிக்கொடியராயன் பொக்-கரச சாமன்தனார் குமாரதெவராய-
- 2 ன்சந்திக்கு பெருமாள் திருப்பெர்நகரானுக்கு நாள் னன்றுக்கு அமுதுபடி குறுணிஆக வருஷம் னன்றுக்கு அமுதுபடிக்கு நெல்லு அபதின்<sup>3</sup> கலத்துக்கும் கறி அமுது<sup>4</sup> அஞ்சுக்கும் திருமலை திருநந்தாவி[ளக்கு] னன்றுக்கும் ப[சு] அஞ்சம் செத்துகுடுத்த நம்முடைய சீர்மைஆன பாண்டிகுலாசனிவளநாட்டு வல்லநாடு மெலைமுறி கடம்பங்-குடி னள்
- 3 நான்கு எல்லைக்கு உண்டாந ந[ன்]சய் புன்செய் மாவடை மாவடி மடுவடை குள-வடை மற்றும் எப்பெர்பய[து]ம் ஸுஹி-ஃதும ஆக அனுபவித்துக்கொள்ள-வும்|வ

1 The letter ரை is engraved below the line.

2 The letter ன் is written below the line.

3 அ has to be taken here as symbol for என்.

4 The letter னி is incised below the line.

## No. 492.

(A.R. No. 274-A of 1901).

## ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸஹஸ்தி ஸுஷி [||\*] ஸ்ரீஸூகாரீண்டலேசுர இராசாதராச இராசபரமேசுரன் லா-  
வெஷக்குதப்புவராயிரகண்டன் கண்டநாடு கொண்டு [கெ]ரண்டநாடு குடாதான்  
பூருவெக்ஷணபச்சுமஉத்தர சது சமுத்திராதிபதி சதாசிவதேவமகாராய[ர்] பிறுதிவி-  
ராச்சியம் பண்ணி அருளாநின்ற சகாத்த[ம் து]சா அய இதன்மெல் செல்லாநின்ற [பி]-  
ஞ்சுவசவச்சரத்து மெஷநாயற்று பூறுவபஷத்து [எ]காதேசியும் சுக்கிறவாரமும்  
பெற்ற [ரெுகிணி] நகரத்திறத்தின் ந[ர\*]ள்
- 2 பெருமாள் திருப்பெர்நகரார் திருத்த[ளி]கைக்கு முன்னாள் கந்தாடைக்கொனம்மங்கள்  
அக்காச்சி அம்மனுக்கு பிணைப்பட்டு முப்பது பொன் வாங்கி திருப்பெர்நகரார் திரு-  
வினை ஆட்டமான நிலம் மீனுகையில் அந்த நிலத்தில் பொகம் நாள் ஒன்றுக்கு திருப்-  
பெர்நகரார்தளிகைக்கு பதக்கு னாழி அமுதுபடி அ[முதுசெய்த] (அ) ருளப்பண்ண  
அந்த வரலாதம் இத்திருப்பதியிலே கந்தாடைக்கொனம்மங்கள் மடத்திலே பத்து  
ஸ்ரீவையிணைவர்கள் அமுதுசெய்துவர இதுக்கு
- 3 மெல்வெச்சத்துக்கு கந்தாடைக்கொனம்மன் பண்ணின கட்டளை மாவம் ஒன்றுக்கு  
மெல்வெச்சத்துக்கு ௫<sup>1</sup> இன் த பணம் பத்துக்கு சிலவு ராமானிசகூடத்து ௫<sup>2</sup>  
கறியமுதுக்கு மாவம் ஒன்றுக்கு ௫ க மினகுக்கு ௫ க நெய் அமுதுக்கு ௫ க உப்பு-  
அமுது புளி அமுது ௫ இத (த்)தயிர் அமுதுக்கு ௫ க எரிகரும்புக்கு வறு லுயம்பாகி-  
க்கு ௫-௨ம<sup>3</sup>

## No. 493.

(A.R. No. 274-B of 1901).

## IN THE SAME PLACE.

- 1 ஸஹஸ்தி (சு) ஸுஷி [||\*] சிறிமன்மகாமாண்டலிசுரன் இராசாதராச பரமேசுரன்  
ஸ்ரீஅச்சுததேவமகா(இ)ராயர் பிறிதிவி(இ)ராச்சியம் பண்ணி அருளாநின்ற சகாத்த[ம் து]சா  
சூசாசுய உ மெல்செல்லாநின்ற விகாரிசங்கற்சரது மகாராயற்று பூறுவபஷத்து  
சத்தமியும் சுக்கிரவ[ரமு\*]ம் பெ[ற்]ற அசுவதி ந[க்\*]ஷத்திரத்தி நாள் ஸ்ரீமன்-
- 2 மகாமண்டலிசுர காவெரிவல்லப க . . . . . க்காற வெகுசன இ[ர\*]ராசாக்களை  
கொத்து எடுக்கும் கண்டன் விருதுஉள்ளவர்களை வாய்அடக்கும் பெத்தையதேவ-  
மக[ர\*]ராசாவின் குமரர் அங்கர[ர\*]சாவின் தெவியார் சலக்கர[ர\*]சாவின் குமாரத்-  
தியார் கந்தாடைஅண்ணன் சிபாத . . . உள்ள அக்காச்சி அம்ம தன்னா ஆக பெரு-  
மாள் திருப்பெர்நகரா[ந\*] திருவினையாடம் முன்னா[ள்] ஸ்ரீகாரியநிமித்தம் ஆக வெவி-  
நிலம் ஒற்றி ஆக இருக்கை[பில்] அந்த நிலம் அக்காச்சி அம்மன் தன்ம[ம்\*]-ஆ[க்]
- 3 தம்முடைய கையில[\*] பொன்னை முப்பது பொன் [கு]டுது அக வெவி நிலம்  
மினுகையில் அந்த வெவி நிலத்தில் குத்தகைப்படி நெல்லு இருதூற்றுக்கலம் இந்த  
நெல்லு [நா]லுபடிக்காலால் நெல்லு இருதூற்றுக்கலத்துக்கும் குற்றல் வாச[ற்\*]-  
குறுவார் கூவி நீக்கி கண்ட அ(ம்)முதுபடி எண்பதின் கல[மு]ம் அக்காச்சி அம்மன்  
த[ன்ம\*]மாக பெருமாள் திரு[ப்\*]பெர்நகரா[ன்\*]தளிகைக்கு(ந்) நாள் ஒன்றுக்கு  
அமுதுபடி பதக்கு நானாயியும் பெருமாள் அ(ம்)முதுசெய்து அருளி
- 4 அந்த பிறசாதம் பெருமாள் திரு[ப்\*]பெர்நகரா[ன்\*] திரு[ப்\*]பதியில் அக்க[ாச்சி]-  
அம்மன் இ[ராமா]ஞ்சிய கூடத்தில் நாள் ஒன்றுக்கு பத்து ஸ்ரீவயிடணவர்களுக்கு  
அக்காச்சி அம்மன் தன்மம் ஆக இடப[டிய]ரலெ இந்த தன்மம் சந்திரதித்தவரையும்  
நடத்துகடவராகவும் இராமானுசியகூடத்துக்கு திரு[ப்\*]பெர் திறிவன்ன ஸ்ரீவயிட-  
[ண\*]வ[ா]ர் வக்கட திம்மையர் இரங்கய[ர்] முகாந்திரம் ஆக ஸ்ரீவயிட[ண\*]வர்களை  
அ(ம்)முதுசெய்து அருளப்பண்ணிக்கொண்டு வரத்தக்கதாக அக்காச்சி அம்மன் கட்டளைப்-  
படி-
- 5 யாலெ இந்த இராமாஞ்சியகூடம் அவரெ விசாரி[ப்ப]வர்க[ள்] ஆகவும் கொயில்கண-  
க்கு திரு[ப்\*]பெர்உடையான் சுந்திரபெருமாள் தித்தான் எழுத்த[து] வ

<sup>1</sup> This symbol stands for the word பணம்<sup>2</sup> The inscription stops here

## No. 494.

(A.R. No. 274-C of 1901).

ON THE SIDE OF THE EAST VERANDAH IN THE INNER PRAKARA OF THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ[||\*] திரிபுவனச்சக்கரவ . . . . . [செந்]திரசொழிவெற்கு  
[யா]ண்டு ௫-வது . . . . . ம் புதன் கிழமையும் பெற்ற பூசத்-
- 2 து நாள் பாண்டுகுலாசனிவளநாட் . . . . . ாட்டு வுஜ்யெயம் திருப்பெர்  
திருப்பெர்[\*]ககா . . . . . வ்ஜூர் காஸ்யுபன் சடையன்  
சங்க-
- 3 ரநாராயணவடன் உகத்தருளப்பண்[ணின] அருளாளப்பெருமானுக்கு அமுதுபடி சா .  
. . . . . ட இவ்ஜூர் சுத்தமலிவத்க்கு கிழக்கு . . . . .
- 4 . . ர சொழவா[ய்]க்காலு[க்]கு வடக்கு உ-கூ உ-சதிரத்து மாஞ்செய[ய]ன்று பெர்  
கூவ[பட்]டு நாள் வடக்குத் திருத்தி குடுத்த . . . . . ட நீ குழி கூர்-ம்  
இ[வ்\*]வத்க்கு கிழ-
- 5 [க்குத்] தனமலஹாயவதிக்<sup>1</sup> தெற்கு<sup>2</sup> க-கூ ச-சதிரத்து எட்டுமாவென்று பெர்கூவ-  
[ப்\*]பட நீ குழி சாய-ம் இங்கே ச-கூ ச-சதிரத்து மருதும்பள்ளமென்று பெர்கூ-
- 6 வ[ப்\*]பட நீ குழி [உா]-ம் பிடாளை இந்தனூரான ராஜநாராயணநல்லூர் தென்கரை  
[சி]தெவ்வத்க்கு கிழக்கு திருப்பெர்நகரான் வத்க்கு தெற்கு ச-சதிரத்து வடக்-  
கடை-
- 7 ய ஊர்படி நீ . . . நிக்க இதன் தெற்கு செண்டுவாள் என்று பெர்கூவ[ப்\*]பட நீ குழி  
நாஉய-ம் இ[வ்\*]வத்க்கு மெற்கு இ[வ்\*]வத்க்கு தெற்கு க-சதிரத்து வடக்கடைய  
ஊர்-
- 8 [ப்\*]படி நீ-ம் நிக்க இதன் தெற்கு நாற்றங்கால்கண்டம் என்று பெர்கூவ[ப்\*]பட நீ  
குழி றாயெ-ம் ஆக விளைநீ குழி உத்சயெ-ம் ஊர்நத்தத்து வடக்கில பெருந்தெரு-
- 9 வில் வடகிழசல் கவுஸிக[வ்] உகூணுமுர்த்தி நாராயணபடன மனைக்கு கிழக்கு தொழு-  
வுடையான குடியிருப்பு மனை தென்மடல் கொல் ௫ சி-த்க்கு கிழமெல் கெ-
- 10 றல் உத-னால் குழி யச-ம் திருநாமத்துக்காரியாக விடமையில் இன்னிலங்களில்  
வரிக்குதி கொண்டு திருவாராதனம் செல்வதாக கல்வெட்டிக்குடுத்தென் சை-
- 11 டயன் சங்கரநாராயணபடனென் இப்படிக்கிவை காஸ்யுபன் சடையன் சங்கரநாரா-  
யணபடன எழுத்து உ

## No. 495.

(A.R. No. 275 of 1901).

ON THE NORTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE CENTRAL SHRINE IN THE  
DIVYAJNANESVARA TEMPLE IN THE SAME VILLAGE.

- 1 [ஸ்ரீ]வ் ஸ்ரீ[||\*] ஸ்ரீவ் [||\*] ஸ்ரீ[வ்ஜய]உாயா லொக்குமதிக்க [ஸி]யாராவநிபாயவ  
கொ[வ]வொக்கி-௫மக லொக்கிவ . . . . .
- 2 வாலவி[வி]சுலாவடிவந காணிவாபாராயஸூர் மணவதிஹர்ணஸாடி-௫ம  
தெட்டுவாபாரவிகவிராடிஷக வுணகராஜவ . . . . .
- 3 கூந்த சஷ்டியும் திங்கள்கிழமையும் பெற்ற பூராடத்து நாள் பாண்டுகுலபதிவளநாட்டு  
ஆற்சாட்டுக்கூற்றத்துச் சிற்றும் . . . . .
- 4 அழகிய திருமழபாடியுடையாரான தென்னவதையனும் இம்மூவொம் நிலவீவெவ-  
மாண இசைவுதிட்டு இன றுட்டு எய்வநாட்டு வ . . . . .
- 5 இன றுட்டு மாறநெரியான ஜினசந்தாமணச்சதுவெ-<sup>1</sup>டிமங்கலத்துப் பிடாகையாய்  
எங்கள் வீலகொண்டு எங்கள் காணியா[ய] . . . . .
- 6 [காரண]யாக இவ்ஜூர்வ அடைத்த மென்று [எழு]து மற்ருபதிக்கலத்துக்கு ஸ[ஸ்ரீ-ஸி]-  
உாய முட்டபட அடைத்து இ உத்துவருகிற கராம . . . . .
- 7 மாப நாங்கள் விததுக்குத்த சிற்றும்பாடுகிழான் அரையன் திருக்காட்டுப்ப[ப]ள்ளி-  
உடையாரான சொழவதையர் விற்ற நீ உகூஸ இந் . . . . .

<sup>1</sup> The word உத is represented by a symbol<sup>2</sup> The letters தெற் of தெற்கு are written as a group.

- 8 ரையும் இரையூர்கீழுவ னரையன் திருமழபாடிஉடையாரான தென்னவதரையர் விற்ற  
நீ உத இந்நிலம் இரண்டெழுக்க . . . . .
- 9 ப்பு மனை இரண்டும் பொன்னொ[ர்\*]மெனியர் விற்ற திருக்காட்டுப்பள்ளிஉடையான்  
குடிஇருப்பு மனை ஒன்றும் தென்னவதரையர் விற்ற இ . . . . .
- 10 த்துக்கொள்வதான எம்மிவிசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காசினால் பண[ம்\*]  
சா இப்பணம் நானூறும் கொண்டொம் கொண்ட பண . . . . .
- 11 க்கொண்டு விற்று விலைபுமாணஇசைவுதிட்டுக் குடுத்தொ[ம்\*] உடையார் திரு[ப்பு]-  
றத்துறைவார்கொயில் ஆதிசண்<sup>1</sup> . . . . .
- 12 ம் இதுவெ விலைபுமாணமாவுதாகவும் இதுவெ பொருள்மாவறுதிப் பொருள்செவ-  
வொலையாவுதா . . . . .
- 13 ன(க்) கணறுகனும் மற்றும் எ(ற்)ப்பெர்பட்ட உரிமைகனும் உள்பட விற்றுக்குடுத்த  
இந்நிலங்களுக்கு முன்னாள் . . . . .
- 14 லம் ஆறரையெ இரண்டு மாவும் மனை நாலும் அனுபவித்து[க்]கொள்ளக் கடவர்களாகவும்  
இப்படிக்கு திருக்கற்றளியி . . . . .
- 15 ள்ளிஉடையாரான சொழுவதரையனும் சிற்றாற்காடுகீழான் அரையன் பொன்னொ[ர்\*]-  
மெனியனும் இரையூர் கீழவன் அரைய . . . . .
- 16 க்கு சிற்றாற்காடுகீழான் அரையன் பொன்னொ[ர்\*]மெனியன் . . . . . க்கு  
இரையூர்கீழவன் அரைய . . . . . ன இசைவுதிட்டு எழுதி[டு]ன . . . . .
- 17 ன் சிற்றாற்காடுகீழான் அரையன் திருமழபாடிஉடையாரான பங்களதரையனொ[ன்\*]  
இப்படி அறிவென் இராடு . . . . . ன் இப்படி அறிவென் காங்க(க)-  
நாராய . . . . .
- 18 லைக உடையாலுக்குச் சொல்லும்படி பாண்டிகுலபதிவளநாட்டு கிளிமங்கலத்து  
எழாவதுவரையும் எ . . . . . றுவும் ஒருபூவும் நில[ம்\*]  
ஆறரையெ இரண் . . . . .
- 19 த்துக்காணியாக விற்றொ[ம்] இந்நிலங்கனும் மனைகனும் எங்கள்[ப]ரில் நின்றும்  
கழித்து இந்நாயனார் திருநாம . . . . . வை தென்னவதரையன்  
எழுத்து இப்படிக்கு . . . . .
- 20 க்குடையான் சொகொனென இப்படி அறிவென் இராசென்திரசொழக்கா[ங்]-  
கையனென் இப்படி அறிவென் சிற்றாற்காடுகீழா . . . . . ன் எழுத்து  
உ பணம் [மு]ன்றாக் கவி . . . . .
- 21 [டி]டாகை மதுராந்தமங்கலத்து சங்க[ரநாரா]ய[ணன்] நிலகண்டபடி . . . . .  
பக்கல் விலைகொண்ட . . . . .
- 22 முவர்க்கும் விலைப்பணம் டுயெ செ . . . . . க்கழநிச் சங்கர்பக்கல் பெற்றஉடை . . . . . ண்ணின  
குழி நாடுயி டுகி . . . . .

## No. 496.

(A.R. No. 276 of 1901).

## ON THE SOUTH WALL OF THE SAME MANDAPA.

- 1 (ஸ)ஸுஸி ஸீ[||\*] திர(ரி)புவ[க]சக்கரவத்திகள் ஸீவிக்கிரமசொழிவெற்கி யாண்டு  
யிக-ஆவது மகநாயற்று [வ-ஓவ-ஓ]-
- 2 வகஷத்து (ஹெ)திரயொ[உ]ஸி.யும் சனி[க்\*]கீழமையும் பெற்ற புணர்பு[ச] நாள் பாண்டி-  
குலாசந்வளாட்டு எயினுட்டு வுரூ-
- 3 டெயு திருப்பெர்ப் பெருங்குறிஹாஸஹெயொம் இ[வ்]யூர் வடபிடாகை திருச்சடை-  
[மு]டித் திருச்சடைமுடி [உ]-
- 4 டையஹொடெவர் கொயிலில் திருமண்டபத்தெ கூ[ட்]டம் குறைவறக் கூடி[ரிருந்து]  
. . . . . பண்ணினபரி-
- 5 சாவது காலம் பொல்லாதாய் நம்முர் அழிந்து குடி ஒடிப்பொய்க் கிடந்தமை . . . . .  
யூர்பெருமானுக்-

<sup>1</sup> A small piece of slab containing a portion of a different inscription is built in continuation of lines 11 to 15.

- 6 கு விண்ணப்பஞ்செய்து இவ்வூர் கவிசியன் ஸ்ரீவாஸுடெவன் ஸ்ரீதரபட்டரான மது-  
ராந்தக [ஸு]ராயிராஜர் -
- 7 கய்க்கொண்டு ரக்ஷித்தமையில்(த்) தம்முடைய இ[ட்]டகாஜியம் முடிகைக்கு இவ்வூர்  
திருப்புறத்துறைஹாடெவ-
- 8 ர்க்கு தம்முடைய காணியாந [நி]லம் இவ்வூர் சுத்தம[வி]வதிக்கு மெர்க்கு விர(ர்)சொழ-  
வா[ய்\*]க்காலுக்கு தெர்க்கு [உ]-கண்ணாற்று க-சதிர-
- 9 த்து மெற்கடைய நூ குழி [நா]சிநம் ஐஞ்சூற்று சிநம்மும் [இத்தெவ]ற்க்கு திருப்-  
[படி]மாற்றுக்கு உடலாக குடுத்தமையில் இவ(ர்) ரெங்கனுக்-
- 10 குச் செய்த அ[ழ]குக்காக இந்நிலஞ சந்திராதித்தவர் காசுகொள்ளா இறையிலியாகச்  
செய்துக்குத்தொம் இப்பெருங்குறி -
- 11 ஹாலுடெயொம் திருவடிபணியாலும் மெ[ம]ராகந் தாமொதரன் ஸ்ரீவாஸுடெவலட்டர்
- 12 பணியாலும் பாலாஸிரயன் திருப்பிரா நிலகண்டலட்டர் பணியாலும் பாலாஸிரயன்  
குமாரச[ன்ம]ன ஸ்ரீகூலுலட்டர் பணியாலும்
- 13 பாலாஸிரயன் சிவதெவன் சொமதெவலட்டர் பணியாலும் பாலாஸிரயன் ராஜெ[நு]-  
சொழன் மாதவலட்டர் பணி-
- 14 யாலும் காஸூபன் சடையன் பு[ண்டரிகாக்ஷலட்டர் பணியாலும் பணிப்பணியால்  
பணிகெட்டு [இன்]க்யொகம் மெழுதினெ-
- 15 ந் இ[வ்]யூர் [ம]த்தயூந் மாலரிகெஸவர் [டு]தர்ப்பாகநென் இவை என் எழுத்து  
இப்படிக்கு இவை மொகன் தாமெ[ம]ராதரன் ஸ்ரீவாஸுடெவ[வ]-
- 16 லட்டன் எழுத்து இப்படிக்கு இவை சிவதெவன் சொமதெவலட்ட னெழுத்து இப்ப-  
டிக்கு இவை சடை[ய]ன் வுணரிகாக்ஷ[ல]ட்டன் எழுத்து இப்-
- 17 படிக்கு இ[வை] சிவதெவன் கெஸுலட்டன் [எ]ழுத்து இப்படிக்கு இவை பாலாஸிரயன்  
ராஜெ[நு]சொழன் மாதவலட்டன் எழுத்து இப்படிக்கு இவை ஸ்ரீகூ-
- 18 [லு]ன் சிவதெவலட்டன் எழுத்து இப்படிக்கு இவை காஸூபன் ஜாதவெதன் கூத்த-  
லட்ட[டு]னென் இப்படிக்கு பாலாஸிரயன் நிலகண்டன் ஸ்ரீவாஸுடெவலட்ட-  
னென் [||\*]

No. 497.

(A.R. No. 277 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*]கொஇராஜகெசரிவதாரான திருலுவனச்ச[ச]க்க[ர]வத்திகள் ஸ்ரீகு[லொ]த்-  
துங்கசொழடெவற்-
- 2 கு யாண்டு சயச - ஆவது [ப]ராண்டிகுலாசனிவளநாட்டு எயிராட்டு வுலுடெயம் [ரா]-  
ஜெந்தூஉதவெ[ல]திமங்கல-
- 3 த்து ஹாலுடெயொம் இன்னாட்டு எயிராட்டு வுலுடெயம் திருப்பெர்த் திருப்புறத்-  
துறைஹா-
- 4 டெவர்க்கு நாங்கள் வீ[ற்]றுக்குத்த நில[மா]வது [இ]வ்வூர் உலக[டு]ஹாடெவி[வ]தி-  
க்கு மெற்கு சொழ . . .
- 5 வாய்க்காலுக்கு தெற்கு முதற் கண்ணாற்று [இ]ராண்டாஞ்சதூர[த்\*]து மெ[ற்]கடைய  
இவ்வூர் பள்ளிகொண்டருளி[ய] பெருமாநடிகள்
- 6 திருவாய்மொழிப்புறத்துக்கு கிழக்கு பகைப்பாகி நிலம் அரைக்கால் நிக்கி (நிக்கி) நூ இம்-  
இவ்வாய்க்காலுக்கு தெற்கு இ[ச்\*]சதூரத்து-
- 7 க்கு மெற்கு நிலம் முதற் கண்ணாற்று முதற்சதூர[த்]து இராண்டாஞ்சதூரத்து கிழக்க-  
டைய நூ இ-ம் ஆக நிலம் ஒருவெலியும் விற்றுக்கு-
- 8 [டு]த்துக் கொள்வதான எம்மி விசைந்த வீலைப்பொருள் அன்றாடு நற்காசு க இக்காசு  
ஒன்றும் ஆ[வ]ணக்களியெ [கை]ச்செலவற-
- 9 [க்] கொண்டு விற்று வீலையாவணஞ செய்[து]குத்தொம் இத்திருப்புறத்துறை ஹா-  
டெ[வற்]கு இலுடெயொம் இந்நிலத்துக்கு இதுவெ வி-
- 10 லையாவதாகவும் இதுவல்லது வெறுபொருமா[ள்\*]வறுதிப் பொரு[ட்]சிவவொலை காட்-  
ட்காடவ[த]ல்லாதாராகவும் இப்பரிசு இசைந்து இத்திருப்பு[ற]த்-
- 11 துறை ஹாடெவற்கு இக்காசு ஒன்றுங் கொண்டு விற்றுக்குத்தொம் இம்ஹாலுடெ-  
யெ[ர]ம இவர்கள் பணியா லிப்பிரமாணம் எழுத்தென் இ[வ்]யூர்

- 12 [ஸீ](த்)சுஷுன் அரைசடையான் திருச்சிற்றம்பலமுடையான் [ந]மத்தமுகநென் இவை  
என் எழுத்து || இப்படிக்கு இவை கசுஷுக்(க்)ரீவரரீகரீவரீநெ[ன்] இவை  
13 என் [எ]ழுத்து || இப்படிக்கு இவை பரமாற்றம்ன் [செல்]வ[ப்பி]ராந்லநென் இவை என்  
எழுத்து || . . . . . திருவிக்கிரம லநென் [இவை எ]ன் எழு-  
14 [த்]து || [இப்படிக்கு இவை]. . . [வரரீகரீ]லநென் . . . . . இது எழுக்கந்-  
தறத்து உமாஸஹிதலநெ[ன்] வஸையாதனமை]க்குத் திருவிக்க[ி]-  
15 ரமபட்டன் எ[ழு\*]த்து || உ இது பநாஹையார [ர\*]கெஷ ||

## No. 498.

(A.R. No. 278 of 1901).

## ON THE NORTH WALL OF THE CENTRAL SHRINE IN THE SAME TEMPLE.

- 1 [ஸு]ஷு ஸீ[||\*] பூமியுந் திருவும் தானே புணர விக்கிரமத்தால் சக்கர [ந]-  
2 டாத்தி வீரலிஹாஸனத்து விற்றிருந்தருளிய கொப்பரகெஸ[ரி]-  
3 பந்(ர்)ரான உடையார் ஸீராஜேசுசொழதெவ[ர்\*]க்கு யாண்டு ந-[ஆவ]-  
4 [து]ப் பாண்டிகுலாசன் வளநாட்டு எயினாட்டு வுஷுஷெய-  
5 [ம்] திருப்பெர் பெருங்குந்லெயெயாம் இவ்வாண்டு உது [நா]-  
6 [ய] ந்றுக்கிழமை பெற்ற புராடத்தி னன்று பெர்யசீரகையினி-  
7 [ந்] மெலேத்திருமுற்றத்தெ கூட்டக் குறைவறக் கூடி இருந்து [ப]-  
8 ணிப்பணியால்(ப்) பணி[த்து] இவ்வூர்த் திருப்புறத்துறையும்பெ[ரு]-  
9 மானடிகளுக்குத் திருவிழா எழுந்தரு[னு\*]கைக்கு நிமந்தஞ்செ-  
10 ப்ய இந்நாட்டு மெல்களத்தார் களத்தாருடையாந் குப்பை  
11 யாதித்தெவனுக்குப் புக்க பள்ளிஸ்ரீஷெவியென் இத்தெவர் ப-  
12 ழுவதானத்தில் அஹோவனமாக கிடக திடீல இவ்வூர் வலெயா-  
13 ரிடெ இ[ன]க்காகப் பெற்ற நிலம் திருஉலகனகபடி நிலம் எழுமா இந்-  
14 நிலம் எழுமாவுக்கும் விளையா[ய்\*] இத்தெவர் பண்டாரத்து ஒடுக்கிந தப்பொ-  
15 [க்கு] [பொன்] கழஞ்சரை இப்பொந் கழஞ்சரைக்கும் இந்நிலம் எழுமா[வு]-  
16 ம் இந்த . . . யுரித்தாகப்பெற்று நான் இத்தெவற்குச் சித்திரைத் திருவாதிரைக்கு.  
17 த் திருவிழா எழுது . . . . . த்தம் பதிந்கல நெல்லாக ஒன்பது நாளை-  
18 க்கும் நவகஞ்செ . . . . . வெித்துச் சந்ராஜித்தவற் நிலந்வகஞ்சு  
19 செய்துகுடுத் . . . . . ஷெவியெந் இத்தநம் வநாஹையார ர-  
20 கெஷ [||] இத்தநம் ரகூ[ப்பார்] ஸீபாடிம் எந் தலைமெலின இவ்வூர் ஸாடி-  
21 வெஷு சொலைப்பிராந்பட்டந் பணியாலும் சாரணந் நாரலிஹஷெ-  
22 வன் செகந் பணியாலும்  
23 இ ஶஹாஸலெயில் வி-  
24 ருஷு பணிகெட்டு இவவ-  
25 மவொலே எழுதிநென் இ-  
26 வ்வூர் ஶயுஷுன் அலங்கார-  
27 ப்பிரியநென் இவை எந்-  
28 நெழுத்து உ

## No. 499.

(A.R. No. 279 of 1901).

## ON THE SOUTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸுஷு ஸீ [||\*] கொவிராஜகெசரிபரு(ம்)ம[ர்\*]க்கி யாண்டு . . .  
2 ஆவது எயினாட்டுத் தெவதானந் திருப்பெர் வலெஷெ-  
3 யெ[ராம்] இவ்வாண்டு யநாநாயிற்றுத் திங்கட்கி[ழமை]  
4 பெற்ற கார்த்திகை ந[ர்\*]ள் பகல் பெ . . . . . ழெத் திருமு-  
5 ற்றத்தெ யதீ செய்து கூட்டக் குறைவ[ர]க் கூடியிருந்து பணிப்பணி-  
6 யால் பணித்து விற்றுக்குடுத்த நில[வி]லையாவண[மா]வது கிளிபூ[ர்]-  
7 நாட்டு சிறுதயூருடையான வெளான வீர[ந]ரணனான செம்[பி]யனவெதி[வே]-

1 The letter வ is engraved above the line.

- 8 னானுக்கு விற்றுக்குடுத்த நிலத்துக்கு கிழ்பாற்கெல்லை பிரா[ந்த]கன்வா[ய்\*]கூலு-  
9 க்கு மெ[ர்\*]க்கும் தென்பாற்கெல்லை காச்சுவ[வ] ஓரா[ய]ணன் மாதவ லுள்ளிட்ட[ா]-  
10 ர் நிலத்துக்கும் சந்தரசொழிமங்கலத் தெ[ல்லை]க்கும் இந்த [ஊ]ரெல்லைக்கு  
11 . . . . . சும் கிழ்சும் வட[பா]-  
12 நகெல்லை ஆடிஎல்லைசும் பராந்த[கன்]வாய்க்காலு[ம்\*] [தெ]ற்கும் இவ்வி-  
13 சை[த்]த பெருநான்கெல்லை உள் அகப்பட்ட நிலத்து[ள்] பொ[ற்]னுகா[வ]-  
14 யிற்[தெ]றவர் நிலம் மாச்சாத்தசெய் முக்காலு[ம்\*] நிக்கி நின்ற நிலமு[ண்]ணல-  
15 ம் ஒ[ழி]வின்நி லுலெயொம் காச்சவன் அங்கி வாஸு-தெவன்பக்கல் விலை-  
16 கொண்டெய நிலமும் ஆரிதன செட்டி குமரனும் இவன் றம்பி [ம]ட்டன் [செ]-  
17 ட்டி அங்கியும் இவன் றம்பி செட்டி நிலகண்டனும் இவன் றம்பி [செ]ட்டி  
18 சாத்தனும் இவன் றம்பி செட்டி சொமத்தனும் பக்கல் விலைகொண்ட சி-  
19 லமு[ம்] பாலாஸிரயன் கண்ட நிலகண்டன் பக்கல் விலைகொண்டெ-  
20 ய நிலமும் காச்சவ ஓரா[ய]ண [பற்பனாபன்]பக்கல் விலைகொண்டெ-  
21 டைய நிலமும் பாலாஸிரயன் பிரம நிலகண்டனும் பாலாஸிரயன் நாராய[ய]-  
22 ணன் பிரமன் பக்கல் விலைகொண்டெய நிலமும் பாலாஸிரய[ன்]  
23 ஸு-ஸு-ஊ-ஊ நாராயணன் பக்கல் விலைகொண்டெய நிலமும் [க]-  
24 விஸியன் பட்டனங்கி தாமோதிரன் பக்கல் விலைகொண்டெ-  
25 ய நிலமும் காச்சவன் ஸ்ரீ நக்கன்செட்டி பக்கல் விலைகொண்டெய  
26 நிலமும் ஆக இவ்வெல்லைக்கு நடுபட்ட நிலன் லுலெயொம்  
27 உவச்ச[கா]ணி நக்கன் குமரனும் திரு-  
28 ச்சடைமுடி உவச்சன் காடன் வெம்ப[ப]-  
29 னுக்கும் காசுத்தன் சருப்பெதிகு-  
30 ம் செய்து குடுத்த நிலம் மாபில-  
31 ன் கரை ஒன்றையெ இரண்டுமா-  
32 வும் மெல்கரம்பையில் தென்மெ[ற்\*]-  
33 க்கடைய நான்மாவும் இத்தெவர் பழநி-  
34 . . . . .  
35 ம் கொண்டு எட்டாள் கொட்டுவி . . . . .  
36 இ ஸ்ரீகொயில் இம்முவுற்கும் [உவ]ச்சக்கா-  
37 ணி சந்தரா[ர]தி[த்\*]தவற் காணி செய்து குடுத்தெ-  
38 ன் வடவாய்குடி நானமாவன் . . சந்தரா-  
39 தித்தவல் காணி செய்து குடுத்தென் செம்-  
40 [பியன்] வெதிவெளானெ[ள்]  
41 . . . . . அய-ம்பதின கழஞ்சு பொன் பொலிசையாக மன்[ற]-  
42 ப்பெறுவதாகவும் இப்பரிசொட்டி இப்பொன் கொண்-  
43 டு இந்நில மிள[ற]யியாக விற்று விலை ஆவணஞ் செ-  
44 ய்து கு[டுத்] . . . . . [சிறுத]யு[ந]டையான் வெளா[ள் விர]நாராய[ய\*]ணனான செ-  
45 ம்பியன் வெதிவெளானுக்கு பெருநகுற் லுலெயொம் லுலெ [ப]-  
46 ணியால் இந்நில[வ]விலையாவண மெழுதினென இவ்வூர் லுலு[ந்] ஸு-  
47 லுவி[ய]ணன் மா[ற]ந் காத்தானென இவை என் னெழுத்து இப்ப[ப]-  
48 டி யறிவென் [இ]வ்வூர்க் காவி[தி] அலங்காரவி[ய\*]ணன் கெசவநந்தியெ[ள்]  
49 இப்ப[டி\*] யறிவென் மாமாத்திரன் ஆத்திரயன் மார்த்தாண்ட கண்டனென் இ-  
50 ப்படி யறிவென் பாலாஸிரயன் [சா]த்தங் கள்வனென் இப்படி [ய]றி-  
51 வென் பாலாஸிரய நக்கன் சொமனென் இப்படி யறிவென் . . . . .  
52 [நாராயணன்] . . . . . [பாலாஸிரயன் குமரன்]  
53 நிலகண்டனென் இப்படி யறிவென் கவிசிய அங்கி தாமோதிரனெ-  
54 ன இப்படி யறிவென் பாலாஸிரய நிலகண்ட நங்கியென் இப்ப-  
55 டி யறிவென் காச்சவ னங்கி வாஸு-தெவனென் இப்படி யறிவென்  
56 காச்சவன் நாராயணன் மா[தெ]வனென் ||—இஞ்ஞிலம் நான் விலைகொ-  
57 ண்டெயபரிசெ இவ்வூர்த் திருப்புறத்துறை எம்பெருமானுக்கு க[ல்]-  
58 லாவெ ஸ்ரீவிமாந மெழுந்தருளுவித்து தெவதானமாக உட்கழுவி[ஞ்செ]-  
59 ய்து குடுத்து இந்நிலம் சிவநுஞ்செய்த பரிதாவது உவச்ச எட்டாள் கொ-  
60 ண்டு கொட்டுவாராக முன்பு இத்தெவர் நிலமான காற்செய் உட்படக் குடு-  
61 . . . . . நாழி-  
62 கைப்புறத்துக்கும் திருவிழாவுக்குமாக இப்ப[டி] செய்து[கு]டுத்தென்  
63 செமபியன் வெதிவெளானென் இது வ[ந]ா[தெ]ஹ[ஸ]ர[ா] நகெசு இது கா-  
64 த்தார் ஸ்ரீவாதம் என் தலை மெவன ||-



## No. 500.

(A.R. No. 280 of 1901).

## ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 கொவிராஜகெலரிபன்மற்கி யா[ண்டு]
- 2 [யஉ]-ஆவது எயிராட்டுத் தெவ[த]ராம்
- 3 திருப்பெர் பெருங்குறி ஸஹெயொம்
- 4 இவ்வாண்டு கும்ஹநாயற்றுச் செவ்வாய்-
- 5 க்கிழமை பெற்ற அத்த[த\*]தின்னொன்று யத்தி செய்து பெ-
- 6 ரிய ஸ்ரீகொயிலின் [தெற்கில்] திருப்புன்னைக்கிழை கூட்ட-
- 7 க்குறை(ய்)வறக் கூடிருந்து [ப]ணிப்பணியால் பணித்து இ[வ்]-
- 8 ஆர்த் திரு[ப்புற]த்துறையும்பெருமானடிகளுக்கு முனறுமா னிலமி[டு]-
- 9 வதா[க] இ[வ\*]ஆர் திருக்கொயிலுடையான ஒமயிந்தன முன்தூற்றுவன்
- 10 பள்ளியாக கரணமாணிக்கமும் இவ்வூர் திருக்கொயிலுடையான ஒம-
- 11 இந்தன் நாராயணன் முன்தூற்றுவதும் இவ்வூர்த் திரு[க்]கொயிலு-
- 12 டையான ஒமயிந்தன நாகெந்திரன் திருவாலதும் இம்மூவற்கும் ஒம-
- 13 யிந்தன நாகெந்திரன் அளந்தாதுக்கு ஒமயிந்தந் நாகெந்திரன் எழு-
- 14 தூற்று(வ)ன)துக்கும் ஒமயிந்தன நாகெந்திரன் முன[தூற்று]நாந மு-
- 15 . . . . . ம் இம்மூவற்கும் குடு[தத] நிலமாவன . . . . .
- 16 சிலவாய்க்காலின் வடவாய் இத்தெவர் பெருவெவ்ச்செய் மூன்று மாவு-
- 17 ம் இவ்வாய்க்கால்[க்\*]காலின் தெனவாய்க்கால் தெவ[ர்] இரண்டு மாவும் இவ்வாய்க்கா-
- 18 லின் தெனவாய்க்கால் இத்தெவர் ஒருமா வரையும் கொட்டறை மு[ழு]-
- 19 விட்டுவாய்க்காலினவாய் இத்தெவர் அரை[க்]காலும் பிலாற்றின்கிழை இ-
- 20 த்தெவர் ஒருமாவும் இச்சிலவாய்க்காற்கிழ பெ நஞ்செய் [எ]-
- 21 மூலாவில் தெற்கடைய இத்தெவர் மாகாணியும் பொரொசக்குடியி[ல்]
- 22 வடவாய் பெரியஸ்ரீகொயில் பெருமாநடிகள் அரிச்சிநாபொகத்-<sup>1</sup>

## No. 501.

(A.R. No. 281 of 1901).

## IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீஸ்ரீ[க்\*] கொவிராசகெச[ரி]பன்-
- 2 மற்கு[யாண்டு] உ-ஆவது எயிராட்டு
- 3 [வ்யூஷ்டெயம்] திரு[ப்]பெர் திரு[ப்புற]த்துறை]-
- 4 வார்த்துத் திருநகற்றளி எடுப்பித்த செம்பியன் வெ-
- 5 த்வெளான் இ[வ்]ஆர் இத்திருப்புறத்துறைவர்க்கு
- 6 ஸஹெயாரிடை [விடக்கு] கொண்ட கரம்பைஇல்
- 7 . . . . . கு உவச்சர் காரநிலம் காலும் திக்கி நினம . . . . .
- 8 . . . . . ம்ப்பெ(ர)ம்பட்ட[ட] சிலமும் கொண்டு இந் சிகொயில்)லுடைய[ர]ர்கள் நிச-
- 9 [திப்பு]படி செலுத்த<sup>2</sup> விதானபடி திருவமுதுஅரிசி பொது நானுடியாக அரி-
- 10 [ச கு]றுணி நானுழி[பு]ம் பொதிரண்டு கறிஅமிதும் நெப்பமிது பெ[ர]தாழாக்க[ர]-
- 11 [க உழ]க்காழாகும் ச[ந்]கரைவட்டுப் பொதொன்றாக முன்று சற்கரைவட்டு[ம்] தயிர்-
- 12 [அ]-
- 12 மிது பொதுரியாக நாடி உரித் தயிரிதும் அடைக்காய்அமிது பொது
- 13 த[ர]லாகப் பன்ன[ர]ண்டும் மூவடுக்கு வெற்றிவையும் முன்று [சந்]திசு-
- 14 [ந் திருமெலப்புச்]சுச் சந்தனம் . . . . . கொத்தா-
- 15 விளகு [இர]ண்டும் முன்று சந்தியும் சந்திவிளகும் ஸ்ரீபவிசு பிடி-
- 16 விளகு இரண்டும் அழிமிச்சபின் திருகாப்புக் கொள்ளுமளவும் திரு-
- 17 மண்ட[ட]கத்தகு விள[க்\*]கொன்றும் இச்சுட்டப்பட்ட இஞ்ஞிலம் மித்தனை
- 18 பும் கொண்[டு] இஞ்ஞிலத்தஞ் செய்தபடி செலுத்துவிதாரொம் இந்-
- 19 த ஸ்ரீகொ[யி]லுடையொம் இதற்றிறம்பில் பனமாஹெஸரொ தண்ட-
- 20 ச் செலுத்த[ப்]பெறுவர்களாரார் இவ்வூர் இத்தெவர் பழந்தெவதாதம் எத்-
- 21 . . . . . முா . . . . . ஸ்ரீஹ . . . . .
- 22 யாற்கு ச்வந்தம் இது பன்மாஹெஸரொடைய [ச\*]சைந | 2

<sup>1</sup> The inscription stops here.<sup>2</sup> Read செலுத்த.

## No. 502.

(A.R. No. 282 of 1901).

ON THE LEFT OF THE ENTRANCE INTO THE SADAIYAR TEMPLE AT TIRUCHCHENNAMPUNDI,  
SAME TALUK AND DISTRICT.

1 ஸ்ரீ [  *]	9 த்தடிகள் குளை-
2 கொப்பரகெசரிபன்-	10 ஒலை கற்பகம்
3 மற்கு யாண்டு	11 ஒரு பகல்விள-
4 உ-ஆவது தி-	12 க்கினுக்கு வைத்-
5 ருக்கடைமுடி	13 த பொன் [அறு] கழ-
6 லீஹாஜெவர்-	14 ஞ்சு [பன்லீ[ர]ஜெஹ-
7 க்கு வெளார் மக-	15 ஸ்ரீ [ர][கெசு]   *
8 னார் கொழும்ப-	

## No. 503.

(A.R. No. 283 of 1901).

ON THE RIGHT OF THE ENTRANCE INTO THE SAME TEMPLE.

1 ஸ்ரீ [  *]	14 ன் கொண்டு பவி-
2 தெள்ளாற்றெ-	15 சை ஊட்டி-
3 றிந்த நந்தி-	16 ல் நாழ்வாய் நா-
4 ப்பொத்தரைய-	17 ழி நெய் முட்டா-
5 ர்க்கு யாண்டு	18 மை அரிச்சிப்-
6 யி-ஆவது தி-	19 ப[ர]ர் கையிலெய்
7 ருக்கடைமுடி	20 குடுத்து திருவி-
8 லீ(ர)ஹ[ர*]ஜெவர்க்-	21 னக் கெரிப்பொ-
9 கு இரண்டு நொ-	22 மானும் அன்-
10 ந்தாவிளக்கினு-	23 பில் ஸ்வெயொ-
11 க்கு குடுத்த பொ-	24 ம் இது வந்நாஜெஹ-
12 ன் அறுபதின்	25 ஸ்ரீ [ர*]கெசு
13 கழஞ்சு இப்பொ-	

## No. 504.

(A.R. No. 284 of 1901).

ON THE NORTH WALL OF THE SAME TEMPLE.

1 ஸ்ரீ [  *] மதினெகொண்ட கொப்பரகெஸரிவ[ர்]-
2 ம[ர்*]க்கு யாண்டு [உ]யுக-ஆவது தென்கெரெ இடெய[ர்]-
3 ற்றுநாட்டுத் திருக்கெடெமுடிஜெஹாஜெவற்கு உந்நாஜி[த்த]-
4 வற் நிசதம் உழுகு திருவிளகு நெ[ய்*]யால் இரவும் பகலும் [எ]-
5 ரிவ[த*]றகு வடகெரெ மழநாட்டு கிலாரக்கூற்றத்து கிழ்சூற்று ஸ்ரீஜெஹ[ம்*]
6 அன்பில் பாரதாய னத்தனங்காளி வெத்த பொன் யி-நகெழெஞ்சு[ச]
7 ஆறு மஞ்சாடியுங் குன்றி உகூ வந்நாஜெஹ[ர*] ரகெசு
8 உ[யு] [ம்*] ரக்சித்தாருடைய ஸ்ரீவாடிம் என் தலை மெல[ன] [  *]
9 [நி*]லைவிளகு ஒன்று [  *]

## No. 505.

(A.R. No. 285 of 1901).

IN THE SAME PLACE.

1 [ஸ்ரீ] [  *] [மதிரை]கொ[ண்]-
2 [ட] [கொ]ப்பரகெ[சரி]பன்ம[ர்*]க்[கு]
3 [யாண்டு] நய . வது இ[டை]- <sup>1</sup>

<sup>1</sup> After this, six lines of writing are completely damaged.

- 10 [நி]சதி ஆழாக்கு நெய்[\*]யாற் காவன் குன்றி உ[ரூ]-  
 11 ருத்தவற் வைத்த பொன் அறுகழைந்-  
 12 ச என்னுடைய உடப்பிறன்தான் கூற்ற-  
 13 [ன்] தெவி உ[ரூ]ரத்தவற் நிசகிப்படி ஒ-  
 14 [ரு] நொன்தாவிளக்கினுக்கு நி[ச\*]தி உழக்கு 1

## No. 506.

(A.R. No. 286 of 1901).

IN THE SAME PLACE.

- |                                 |                                |
|---------------------------------|--------------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ[  *] மதிரைகொ-       | 7 னூற்று அரைச(ர)ராகிய          |
| 2 ண்ட கொப்பரகெவ-                | 8 க[ண]தான் அட[வி] ஒரு          |
| 3 ரிபன்ம[ற்*]கு யாண்டு நயச-     | 9 நொன்தாவிள[க்*]கு [நி]சதி உ-  |
| 4 ஆவது திருக்(ர)கடை முடி        | 10 ழக்கு நெய்யால் இரவும் பகலு- |
| பேறு[ற்*]உ[வ*]ர்[க்*]கு         | 11 ம் எரிய வெத்த பொன் யெ-ரு    |
| 5 கொகிளங்குலேகிழ் பாரகு-        | 12 நிலைவிளக்கு க விலை காசு ந   |
| 6 டிசெரி ஒடமு[ெ*]டெயான் மு[ன்]- | 13 வஜோஹெஸு[ர*] ரிரகெசு[  *]    |

## No. 507.

(A.R. No. 287 of 1901).

ON THE SOUTH WALL OF THE SAME TEMPLE.

- |                                  |                                |
|----------------------------------|--------------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ[  *] மதிரைகொண்-      | 9 டிஉடெயான் கவிவாளசிங்-        |
| 2 ட கொப்பரகெசரிபன்ம[ற்*]க்கு     | 10 கி வஜூரத்தவற்கு [இர]வும் ப- |
| 3 யாண்டு நயச-ஆவது இடெ-           | 11 [க]லும் நிசதி உழக்கு நெய்-  |
| 4 [யா]ற்றுநாட்டுத் திருச்சடை-    | 12 ஒரு நொன்தா(ர)விளக்கு எ-     |
| 5 முடிமஹாஹெவற்குப் பாண்டி-       | 13 ரிவதாக வெத்த பொன்           |
| 6 ஞாட்டுச் சாளக்கிராமத்து விம-   | 14 யெ ஹதூ வஜோஹெஸு-             |
| 7 வாங்குரன் இடர்க்கி [ம]ணவ[ர]-   | 15 ர ரகெசு[  *]                |
| 8 ட்டி கிளியூர்நாட்டு புளியங்கு- |                                |

## No. 508.

(A.R. No. 288 of 1901).

IN THE SAME PLACE.

- |                                |                               |
|--------------------------------|-------------------------------|
| 1 [ஸ்ரீ] ஸ்ரீ [  *] மதிரைகொண்- | 8 வீரநா[ராய]ண முவெந்தவெ[ளா]-  |
| 2 ட [கொப்]பரகெசரிபன்மற்-       | ஓ-                            |
| 3 கு [யாண்]டு யெ-ஆவது இடையாற்- | 9 யின ச . . . . சந்திரா-      |
| 4 று [நாட்]டு திருக்கடைமுடிப்- | 10 திதவற் . . . . விள[க்*]கி- |
| 5 பெருமா[ன]டி கனுக்கு வ-       | 11 னுக்கு . . . . பெர[ர]-     |
| 6 டகரை [ம]ழநாட்டு செம்புறைக-   | 12 டு தொ . . . . மா-          |
| 7 ண்டத்து கொமான் குடானுயின     | 13 யெ . . . .                 |

## No. 509.

(A.R. No. 289 of 1901).

IN THE SAME PLACE.

- |                                 |                               |
|---------------------------------|-------------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ[  *] மதி[ரை]-       | 10 வற் இரவும் பக[லு]ம் எ-     |
| 2 கொண்ட கொப்பர[கெ]ச-            | 11 ரிவத . . . . ழக்கு         |
| 3 ரிபன்ம[ற்*]க்கு யாண்டு . . .  | 12 . . . . [பொ]-              |
| 4 ஆவது இடையாற் . . . .          | 13 ன் யெ-ரு நிலைவிளக்கு       |
| 5 [தி]ருச்சடைமுடிம . . . .      | 14 க ஹது பன்மாஹெஸு-           |
| 6 உவற்கு ஆற்காட்டு . . . .      | 15 ர ரகெசு இடெ[  *] ரகசு-     |
| 7 [த்]தூப் படைவ[வி] . . . .     | 16 த்தா[ற்*] ஸ்ரீபாதம் என் த- |
| 8 தகுடி த[த்*]தகு[டா]ன் . . . . | 17 லை மெவந ஐஞ்சா-             |
| மி-                             | 18 ண் நிளத்து நிலை            |
| 9 தன் குழக[வ]ட்டன் [வஜூரத்த]-   | 19 விளக்கு க  —               |

1 The inscription is damaged and incomplete.

## No. 510.

(A.R. No. 290 of 1901).

IN THE SAME PLACE.

- |                                 |                              |
|---------------------------------|------------------------------|
| 1 [ஸ்ரீ] ஸ்ரீ[  *] மதிடு[ர]-    | 9 . . . சந்ராஜித[வ]-         |
| 2 கொ[ண்]ட கொப்பர[க]-            | 10 [ற் இரவும்] பகலும் எரி-   |
| 3 [ச]ரிபன்மர்[க்*]கு யாண்டு நய- | 11 வ . . . தி உழ[க்கு] [ந]-  |
| 4 . . . இடெயாற்றுநா-            | 12 [யாக வ] . . . . .         |
| 5 . . . [ச]டுமுடி               | 13 டை . . . . .              |
| மஹா-                            | 14 [க்]கு உ . . . . .        |
| 6 . . . எயினுட்டுத் தெ-         | 15 ரர் ரடு . . . . .         |
| 7 [வ]தா . . ஸ்ரீகண்டபுரத்-      | 16 [த்]தார் [ஸ்ரீ] . . . . . |
| 8 து . . . வரை மகள் [ந]-        | 17 வெ . . . . .              |

## No. 511.

(A.R. No. 291 of 1901).

IN THE SAME PLACE.

- |                                      |                                |
|--------------------------------------|--------------------------------|
| 1 [ஸ்ரீ] ஸ்ரீ[  *] ம [திரைகொண்]-     | 8 தத்தகுடான் தாமொதிரன் னெ-     |
| 2 ட கொப்பரகெசரி[பன்]மந்-             | 9 யதிரன் ஒரு நொந்தாவிளக்-      |
| 3 க்கு யாண்டு உய - ஆவது              | 10[கு] . . . . . தித்த-        |
| 4 தென்கரை இடையாற்று(ன்)-             | 11 வந்[இ] . . . . . லும் எரிவ- |
| 5 நாட்டு திருக்கடைமுடி ல(ர)ஹா-       | 12 தாக . . . . . [னி]ருக-      |
| 6 டெவற்கு ஆர்[க்*]காட்டுக்கூற்ற[த்]- | 13 ழஞ் . . . . . [ரா]-         |
| 7 து படைஎவிய தத்தகுடி                | 14 . . . . . ய்                |
|                                      | 15 . . . . . வெ                |

## No. 512.

(A.R. No. 292 of 1901).

ON THE NORTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ[||\*] ம[திரைகொ]ண்ட கொப்பரகெ . . . . . [க்கு] யாண்டு நயடு - ஆவது இடை[டயாற்று]நாட்டுத் திருச்சடைமு[டி]-
- 2 மஹாதெவ . . . . . வ்லுருடையான் கு[ண]கள்வன் விரமல்லன் மணவாட்டி அரக[ன்] கொ-
- 3 நற்பிராட்டி சா . . . க்கால் [விளக்குக்]கு நிசதி ஆழாக்கு நெ[ய்\*]யாற் எரிவதாக வெத்த பொன் [சு]-ம் செப்புக்கு[ட]
- 4 ம் நிறை இ . . . . . இது ரக[த்\*]தா[ர்\*] ஸ்ரீபாத மென் றலை மெலன||—

## No. 513.

(A.R. No. 293 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதிரை[கொண்ட] கொப்பரகெசரி[பன்ம][ர்\*]கு [யாண்]டு . . . . .
- 2 யாற்றுநாட்டுத் திருச்சடைமுடி சண்டெஸு[ரதெவ]ர்க்கு கிளியூர்னாட்டு . . . . .
- 3 வெயொம் எங்கள் பொதுநிலமாயிந காவெய் காணியு . . . . . கிளியூர்நாட்டு [கிழ்க்கூற்று] . . . . .
- 4 ருடெயா னக்க னுதித்தபிடாரன் மாசிமகத் திருவிழா[வுக்கு] நிசத . . . . . எழு நானும் உண் . . . . .
- 5 ஸ்ர[ர்\*]பெரால் விலைகொண்ட <sup>1</sup>நில[த்]தில் ஸ்ரீபாணற்கு நா[ய]ர்க்காணிக்கு நிலையம் ப . . . . .

<sup>1</sup> The letter in brackets is entered below the line.

- 6 னி [ர]ட்டுவதற்கு ஒருமா காய்க்கறி புளிங்கறி பொரிசூறி தயிர[முது]சு . . . ழி நெ  
 . . . . .  
 7 செலுத்துவொமாநொம் எழு நானும் உநூரூதித்தவற் றெவகன்மிகனுக்கு . . . . .  
 தாநத்ெ . . . . .  
 8 த்தி இப்படி செ[ய்\*](வ்வொமாநொம் இவ்வனைவொம் இது பநூஹெஸூர(நீ) ரகெசு  
 இது ரகூதித்த[ர]ர் [ஸ்ரீபாதம் எ]-  
 9 ன் தலை மெவென ||—

## No. 514.

(A.R. No. 293-A of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸுவூ ஸ்ரீ [||\*] மதிரைகொண்ட கொப்பரகெஸரிவ[ந்]-  
 2 ம[ர்\*]க்கு யாண்டு உயசு-ஆவது தென்கரை இடையா-  
 3 [ற்று]நாட்டுத் திருக்கடைமுடி ழஹாஹெவற்கு உநூரூதி[த]-  
 4 வற் நிசதம் உழகு திருவிளக்கு நெ[ய்\*]யால் இரவும் பகலும் எ-  
 5 ரிவ[த\*]ற்கு வடகரை மழநாட்டு [கி]லாரக்கூற்றத்து கிழ்கூற்று வுஜூஹெய[ம்]  
 6 அன்பில் பாரதாய னத்தனங்காளி வெத்த பொன் யெ-ங்கழை[டு]ச  
 7 ஆறு மஞ்சாடியுங் குன்றி உசு வநூஹெஸூர ரிரகெசு ||உ  
 8 உசி[தூ][ஸ்ரீ\*] ரகூத்தாருடைய ஸ்ரீவாடிம் என் தலை மெவ[ன] ||உ  
 9 நிலை விளக்கு ஒன்று ||—

## No. 515.

(A.R. No. 294 of 1901).

ON THE SOUTH WALL OF THE SAME MANDAPA.

- 1 ஸுவூ ஸ்ரீ [||\*] மதி[ரை]கொண்ட கொப்பரகெசரிபன்[மர்]க்கு யாண்ட[டு]  
 2 உயசு-வது இடைய[ாற்று]னாட்டு . . . . . ஹா . . .  
 3 . . . கு [சந்]தூரூதித்தவ[ல்] நிசத[ம்\*] உ[ழ]க்கு நெ[ய்\*]யால் வட[கரை] . . . . .  
 யூ[ர்\*]னாட்டு  
 4 சிற்றாயல்[வட்ட]த்து சிற்றுவக்குடான் தளநம்பன் இராமவெ . . . . .  
 5 . . . மணவாட்டி [புற]க்கிளியூர்னாட்டுச் சாக்கைக்குடான் துவ[ங்]காமதன் [பெ]ற்றூள்  
 6 ஒரு கொ . . . . . க்கு வைத்த பொன் யெ-கழை[டு]சும் நிலைவிள[க்கு] க [ஓ\*]ன்று  
 7 உசு வநூ[ஹெஸூர] ரகெசு இது காத்தா ரடி என்[றலை] மெவந [||\*]

## No. 516.

(A.R. No. 295 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸுவூ ஸ்ரீ [||\*] கொப்பரகெசரிபன்மற்கு யாண்டு உ-ஆவது திரு-  
 2 க்கடைமுடி ழ[ஹா]ஹெவர்க்குப் புறக்கிளியூர்நாட்டுப் புன்கனூ-  
 3 ர் வா . . . . . ளுவக்[கொ]னயின பாண்டங்கண்டராலா[ண]  
 4 ன் வைத்த திருவிளக் கொன்று இவ்விள[க்]கினுக்கு வைத்த சாவா  
 5 முவாப் பெராடு கூய தொண்ணூறும் பன்ஹெஸூர ரகெசு||உ

## No. 517.

(A.R. No. 296 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸுவூ ஸ்ரீ [||\*] மதிரெகொண்ட கொப்பரகெசரிபன்[மர்\*]சு யாண்டு நய-ஆவது  
 தென்கரெ இடையாற்றுநாட்டுத் திருச்ச[டை]முடி ழ-  
 2 ஹாஹெவற்கு இஸ்ரீகொயில் உபாஸகன் ஓமயி[ன்]தன் அனந்தசயநம்துணி ஆகிய  
 சுவரங்கணத்தாதுக்கு ஆக இவன் ம[ரு]மகன் சைற்றியன் தாயந[ா]-  
 3 ன [தீ]ரன் மாசிமகத் திருவிழாவிற்த் திருவாதிரை நாள் எம்பெருமாள் ஆடி-அருள்  
 நெ[ய்\*] முன்நாழியுன் தையிர் மு[ன்\*]னாழியும் பால் முன்நாழியு[ம்\*] மொம-

- 4 யம் முன்நாழி மொழி-ஒது முன்நாழியும் ஆள்வார் அமுதுசெதுஅருள பழவரி[சு\*]  
கல[நெ] இருதூணிப் [ப]தகும் தையிரமிது மு-  
5 சூறுணியும் நெ[ய்\*] முன்நாழியும் எண்[ணை] நாழியும் கறியமுது உய சற்கரை ய-பலம்  
வாழைப்ப[ழ]ம் சய அடை-  
6 ககாயமுது எய சிதாரி [ய] பலம் . . [ச்செண்பகம் எண்]சாந்ளத்து இட்ட . ஒ  
7 ரிலைச்ச . . . [டைக்கு]ம் வெள்கொவனுகும் ஆக [புற]கிளியூ[ர\*]நாட்[டு ப]ரம்பர  
ஸவெய[ர]-  
8 ரிடை [விலை]கொண்ட நில[ம்\*] ஒரு மா இ ஒருமாவிநாற்<sup>1</sup> வந்த இறையு[ம்\*] எச்-  
சொறுஞ் சென்[னிர்]வெட்டியு மற்றும்  
9 [எப்பெ]ற்பட்டதும் இறைஇன் காத்தகூடுப்பதாகவும் இதற்றி[ற\*]ம்பிற் பன்மா-  
10 டெ . . ரரெ ரு-பொன தண்டமிட்டு மறியுங் குடுப்பதாகவும் விற்றுசூடுத் .  
11 . . . கனும் இத்தாநத்தொழும் இப்படி செலுத்துவொமாமெனும் இது .  
12 . . . ன் சந்தராதித்தவற் வைத்து தம் மாமனுகாக இது ரகூத்தா[ர்\*]ஸ்ரீபா-  
13 . . . [மென் தலை] . . . . . [ஸ்ரீ ரகூஷ] [||\*]

## No. 518.

(A.R. No. 297 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதிரைகொண்ட கொப்பரகெசரி[ப]ம்ம[ர்\*]க்கு யாண்டு யச-ஆ-  
2 வது தென்கரை இடையாற்றுநாட்டு திருகூடைமுடி லொடிவறகு  
3 சந்திராதித்தவற்(கு) ஒரு பகல்விளக்கினுக்கு புற[க்\*]கிளியூர்[நாட்டு  
4 மெற்கடம்பங்குடி ஊர்க்கூழ்த்தி சிராமன் மூத்தாள் [வை]த்த [டு]பான்  
5 எழுக்கஞ்ச இது பன்மாஹேஸ்வர ரிரகூஷ[||\*] இது ரகூ[த்\*]தாரு[டைய] ஸ்ரீபாதம்  
தலை மெ[வன] [||\*]

## No. 519.

(A.R. No. 298 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதிரைகொண்ட கொ . . [கெ]சரிபன்ம[ர்]க்கு யாண்டு [ந]யெ-வது  
இடையாற்றுநாட்டு திருக்கூடைமுடி[ர]-  
2 [ஹ]ரடிவர்க்கு புற[க்\*]கிளியூர் . . . . . டு கிழமாந்தூருடையான் நக்கந் நக்கன்  
சந்திராதித்தவற் ச[தி] உழக்கு நெ-  
3 ய் ஒரு திருநொந்தாவிளக்கு எரிவதாக வச்ச சாவா முவா பெ(ர்)ராடு தொண்ணூறு  
நிலை[விளக்கு] செப்பு[வ்]ளக் கொன்று  
4 [வதூ]ஹேஸ்வர ரி[ர\*]கூஷ உயநூ ரகூ[தா[ர்\*] ஸ்ரீவாடிய-குவி என் தலை மெலது  
[செப்]புக்குட மொந்[று] நக்கனக்கன்  
5 வைத்தது ||—

## No. 520.

(A.R. No. 299 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதிரைகொண்ட கொப்பரகெசரி[பன்]மற்கு யா-  
2 ண்டு யெ-ஆவது இடையாற்றுநாட்டு[டி]த் திருச்சடை[முடி [ம]-  
3 [ஹ]ரடிவர்க்கு[க்\*]கு சந்திராதி[த்\*]தரளவும் ஒரு முழுத் திருவிளக்கினு[க்]கு பழு-  
வெட்ட-  
4 ரையர் மகளார் நம்பிராட்டியார் அருமெ[ாழிந]ங்கையார் பரி[வாச]ம் குணவன்  
5 சூரதொங்கி வைத்த பொன் [ப]தின் அறு கழஞ்சு பொன்னாலும்  
6 இரவும் பகலும் [நொன்]தாவிளகு [எ]ரிவதாக(வ) திருக்கொடிக்கு  
7 நம்ப[ன்] . . . . . சும் செயிற்றி . . . . . தாயன் பர[டு]மசுவன்  
ஸ-டு-  
8 யு-ஆ . . . . . [நெ]யும் பாலும் த[யிரும்] அட்டிஅருள வை[த்த  
பொ]ன்  
9 மு . . . . . ருபதின் கழ[ஞ்சு] பொ . . . . . வதா-  
10 . . . . . ர் சவைபொம் . . . . . [ப]ரான்னுக்கு [வி]ற்றுக்கு<sup>2</sup>

<sup>1</sup> Read ° விநால்.<sup>2</sup> The inscription is much mutilated and a few letters are wanting at the end.

## No. 521.

(A.R. No. 300 of 1901).

ON A PILLAR IN FRONT OF THE SAME TEMPLE.

1 . . . . .	23 னு நா[ள்*] உவாவு[ம்*] தி-
2 கொவிசய-	24 ருவாதிரையும்
3 நிருபதொ-	25 திருக்கெட்டையு[ம்*]
4 ங்கவீக்கி-	26 இம்மு[ன்று*]-
5 ரமபரும-	27 நானு-
6 [ர்*]க்கு யா[ண்*]டு	28 ம் பாலு[ம்*]
7 இ[ரு*]பத்திர[ண்*]டா-	29 நெ[ய்*]யும்
8 வது திரு-	30 தயீரும்
9 [க்*]கடைமு[டி]-	31 ஆட வெ-
10 மஹா-	32 த்த பசு
11 தெவ-	33 பத்து
12 [ர்*]க்கு க-	34 இ[வை]
13 ச்சிபெ-	35 ப[ல்]-
14 ட்டு தி[ண்*]டி-	36 மா[யெ]-
15 ஸ்ரீ-	37 ஸ்ரீ
16 சூ ஆகி[த்*]-	38 ர[ை*]சு
17 தன-	39 இவை க[ர]-
18 தும்	40 [ப்*]பான
19 சந்தி-	41 (ப்) பாத
20 ரதும்	42 [கலை]
21 உ[ள்]ளள-	43 மெலன [  *]
22 வு[ம்*] திங்க[ள்தொ]-	

## No. 522.

(A.R. No. 301 of 1901).

ON THE SAME PILLAR.

1 [ஹூலி ஸ்ரீ] [  *]	16 [ய]ர் தி-
2 கொவிசய-	17 ருக்கடை-
3 நிருபதொ-	18 முடிமா-
4 ங்கவன்ம-	19 தெவர்-
5 ற்கு இருப-	20 க்கு நொந்-
6 த்திரண்-	21 தாவிள-
7 டாவது நாள்	22 க்கெரிப்-
8 பதெனன் மி-	23 பதற்கு
9 னால்	24 குடுத்த
10 கொ .	25 பொன்
11 ட ந[ர]டு-	26 பன்னிருகழ-
12 டைய	27 ஞ்சு இது பன்-
13 வெட்டு-	28 மாயெஸு[ர ரி]-
14 வதி-	29 ரகெசு [  *]
15 யரை-	

## No. 523.

(A.R. No. 301-A of 1901).

ON THE SAME PILLAR AND ON ANOTHER TO THE WEST OF IT.

1 . . . . . த்தி . .	8 த்த பொன் [ப]கினெழு கழஞ்செ
2 முடிமஹாஹெவற்கு மாசிமக-	9 கால் இப்பொன்னில் முதல் விழா
3 ந் திருவிழா வெடுப்ப[த*]ற்க்கு ச-	10 எடுக்குநான்று எழுகழஞ்சு பொ-
4 ந்திராதித்தவற் பல்லவதில[க*]-	11 ன்னா லொராண்டில் கழஞ்சின்வா-
5 குலத்து நந்திப்பொத்தரை-	12 ய் கலவரிசியாக எழுகல வரிசு[யா]-
6 யர் மஹாஹெவியாரான அடிகள்-	13 ல் திருமெ[ன]யாட நெய் பால்
7 கண்டன் மாறம்பாவையார் வை-	தயீர்

- 14 ஐஞ்ஞாழிச் செதும் இளநிர் இரு-  
பது  
15 அகநாழிகைபரி[ப]ரமடங்கத் திரு-  
16 வமிர்தரிசி முக்குறுணியும் திருவ-  
17 மிர்துந் திருவினக்குந் நெய் நா-  
18 ழி தயிர் இருநாழி அமிர்து கறி  
19 சற்கரை வாழைப்பழம் அடைக்கா  
20 யிருபதும் இப்படி யாராதிப்பி[க்\*]-  
கவும்  
21 மிக்கவரிசி கொண்டு ஐ[ர\*]ஊ-  
ணரு மடி-  
22 கள்மாரு முண்டு திருவிழா வெடு-  
த்து  
23 மிக்க பொன்னில் இருகழஞ்சு  
பொன்-

- 24 னாற் பவிசை யாண்டுவரை அரை-  
25 [க்]கழஞ்சினால் நிசதி நறும்பூ நூறு  
26 வட மொரிலைச்சாந்தும் எழு நா-  
ளிடெ  
27 விதாக நின்ற பொன்னில் கழஞ்செ  
காலால்  
28 பவிசை ஓராண்டில் பன்னிருநாழி-  
யுரிய்  
29 நெய்யால் பராம்மணரும் அடிகள்<sup>1</sup>-  
மாரும்  
30 [உ]ண்பதாக நிறை எழுகழஞ்சு  
பொ[ன்]  
31 [இதன்] கு[றை] எழுத்து கிழைக்  
கால்

*On another pillar.*

- 32 [எ\*]ழுத்தின் குறை  
33 பவிசை யாண்டு-  
34 வரை கழஞ்சின்-  
35 வாய் கால்ப்ப-  
36 விசையாக வந்-  
37 த பொன் கழஞ்செ  
38 முக்கால் இப்பொ-  
39 ன கொண்டு ழிர்த்-  
40 தமடினால் திரு-  
41 நமனத்துக்கு  
42 வெண்டுமவி  
43 கொண்டு [நூ\*]-

- 44 ந்றெட்டுக் கலை-  
45 சத்தால் திருந-  
46 மனஞ் செ[ப்\*](வ்வ-  
47 தாக இப்பொன்  
48 கொண்டாரை இ-  
49 லகணம்செய்-  
50 து எய்யினாட்டு  
51 தெவதானம் சிரி-  
52 கண்டபுரத்து அ-  
53 றுகைவாணிகர் கை-  
54 வ்வழி வைத்தது  
55 இது பனமா-  
56 ஹெஹுர ரிரகெஷு [||\*]

**No. 524.**

(A.R. No. 302 of 1901).

ON THE SECOND PILLAR IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*]  
2 திருக்கடை-  
3 முடிப் பெருமா-  
4 னடிகனுக்கு  
5 விறைக்கத்தி  
6 பாடிசெரி அ-  
7 றுகைவாணி-  
8 கன் குமரன-  
9 ழ்யாநிலை  
10 புறக்கிளியூர்  
11 [ஐ\*]ட்டு சு[ரை\*]  
12 க்குடி ஊராரிடை  
13 எண்கழஞ்-  
14 சு பொன்-  
15 னுக்கு விலை  
16 கொண்ட பூமி  
17 நிலங் கா-  
18 ல் பெருமா-  
19 னடிகனுக்கு  
20 உச்சம்பொ-

- 21 தை திருவமி-  
22 [தி\*]னுக்கு [வை\*]-  
23 த்த அரிசி நா-  
24 டிரி நெய் அ-  
25 ரைப்பிடி-  
26 யுமாக க-  
27 ண்டது இ-  
28 த[ம்\*]க்கு கடைக்-  
29 கூட்டும் பன்-  
30 மாயெழு-  
31 ரர்க்கு வை-  
32 த்த நெல் க-  
33 லம் இஞ்சி-  
34 லத்துக்கு நா-  
35 ற்றுக்கால்  
36 ஒருமா இது  
37 பன்மாஹை-  
38 ஹுர ரிரகெஷு  
39 இது ரக்ஷித்தா-  
40 ரடி என் தலை-  
41 மெலன [||\*]

<sup>1</sup> The letter டி is engraved below the line.



## No. 525.

(A.R. No. 303 of 1901).

ON THE SECOND AND THIRD PILLARS IN THE SAME PLACE.

1 [க்]கு[பல்லவதில]கு-	19 வாழைப்பழஞ் சற்கரை இ-
2 லத்து நந்திப்பொத்-	20 ருபது செய்தும் நறும்பூச்
3 தரையர் மஹாஹேவி-	21 சாந்து குங்கிலியமுங் கொ-
4 யாரான அடிகள்கண்-	22 ண் டாராதிக்கவும் இந்நாளா-
5 டன் மாறம்பாவையா-	23 ல் ஸு[ர*]ஹணர் ஐ[ம்]பதின்மரு-
6 ர் வைத்த பொன் அறு-	24 ம் திருக்கொயில் பணசெய்-
7 கழஞ்செ காலால் பூ-	25 யும் மாணிகள் ஐவ்வரும்
8 வில் கழஞ்சின்வா-	26 அடிகள்மாரும பணிசெய்-
9 ய் யரைக்கால்ப் பொ-	27 மக்கனும் உண்பதாக வைத்-
10 ன்னாக வந்த பவி-	28 தென் எய்யினுட்டுத் தெவ
11 சை பூவில் முக்காவெ ஐஞ்-	29 தான[ம்] சிரிகண்டபுர-
12 சுமா இப்பொன் கொண்டு ஐ-	30 த்து அறுகைவாணி-
13 ப்பிகை விஷுவும் சித்திரை	31 கர் இப்படி அறுதிங்-
14 விஷுவும் திருமெனி யாட	32 கள் வார மாராய்வதா[க]
15 நெய் பா[ல்*] தயிர் ஐஞ்ஞாழி	33 வைத்தென் கண்டன் ம[ர]-
16 ச்செய்தும் பரிபார மடங்க	34 [ற]ம்பாவையென் இது ப-
17 திருவயிர் தரிசி பதக்கு நா-	35 ல்மாஹேஸூர ரிர-
18 னாழி இவ்வெல்வை இளநிர்	36 கெஷ [  *]

## No. 526.

(A.R. No. 303-A of 1901).

IN THE SAME PLACE.

North Face.

1 ஸ்ரீ ஸ்ரீ [  *] நிருப-	14 இப்பொன்
2 தொங்கவர்(ம்)-	15 பெருமான-
3 மற்கு யாண்டு	16 டிகள் வாரிக-
4 யிஅ-ஆவது	17 ஸ்ரீகண்ட-
5 ஸ்ரீகண்டபுரத்-	18 புரத்தூப்-
6 துத் தெவனார் ம-	19 பெருஞ்செ-
7 கள் நக்கங் காளி	20 ரியார் கைவ-
8 திருக்கடைமுடிப்	21 ழி இதன்
9 பெருமானடிகளு-	22 பொலிசைய்
10 க்குத் திருநொந்தா-	23 நிசகி உழக்கு
11 விளக்குனுக்கு வை-	24 இது பன்ஹி-
12 த்த செம்பொன்	25 ஹேஸூர ர-
13 பந்நிரு கழஞ்சு	26 கெஷ [  *]

## No. 527.

(A.R. No. 303-B of 1901).

IN THE SAME PLACE.

1 . . . . .	11 லக்கையாக எ-
2 ரண்டாவது	12 ரிப்பாரானார் இது
3 திருக்கடைமு-	13 கொண்டு இல-
4 டி மாதெவர்கு நொ-	14 ச்சித்தா னடி எ[ன்*] ற-
5 ந்தாவிளகு எரி-	15 லை மெலது
6 ப்பத[ற்*]கு விசை-	16 பன்ம[ரஹே*][ச்சி]ரர் பதி-
7 யாபுரத்து நீ-	17 னெண்ணை-
8 லங்குறர் [சொ]-	18 பிரவ[ரு]-
9 . . . . .	19 ம் மெய்-
10 ன்மா[ஹே]சூரர் இ-	20 காப்பா-

- 21 [ரும்] சீரீக-  
22 ண்டபு-  
23 ரத்து  
24 வாரிய-  
25 ர் பன்[னி]  
26 ருவரும  
27 கண்ட

- 28 வரிசை  
29 பொன்  
30 பன்-  
31 ன்ரு க-  
32 ழஞ்ச குடு-  
33 த்தது ||—

## No. 528.

(A.R. No. 303-C of 1901).

ON THE FOURTH PILLAR IN THE SAME PLACE.

- 1 [ஹ்] [||\*]  
2 ழு [||\*] கொவி-  
3 [ச\*] ப நி[ரு\*]ப-  
4 தொங்-  
5 கவன்-  
6 (வா)[ம\*]ற்கு  
7 இருபத்-  
8 த்ரண்டா-  
9 வது [தத]-  
10 [நாய]ற்று  
11 வெ[ள்ளிக]-  
12 கிழமை  
13 பெற்ற திரு-  
14 [கொ]ட்டை  
15 . . . . .  
16 திரு[க்க]டை-  
17 முடி ம[ஹா]-  
18 [டு]தவர்க்கு  
19 ந்சத் [உ]-  
20 ழக்கு நெ[ய்]-  
21 ய்பால் நொ-  
22 [ந்]தாவிள-  
23 க்கு எரி[ய]

- 24 ழுகண்ட-  
25 புரத்து  
26 பெரு[ஞ்\*]செரி-  
27 யா[ர்\*]கை வழி  
28 சி . மி . . . . .  
29 டி . . . ரிச . . . . .  
30 ணிசை சில-  
31 யன் திண்-  
32 டியூர் குடு-  
33 த்த பொன்  
34 பன்-  
35 ன்ரு-  
36 (தூ) கழ-  
37 ழு[ச\*] .  
38 . . . . .  
39 . . . . .  
40 விள-  
41 க்கு ப-  
42 ல்மா-  
43 யெ-  
44 ல-ஓர  
45 [ர]கேசு [||\*]

## No. 529.

(A.R. No. 303-D of 1901).

ON THE SAME PILLAR.

- 1 ஹ் ழு [||\*] கொ-  
2 விளங்கொழு-  
3 த்தரையற்கு  
4 யாண்டு யந ஆ-  
5 வது எயினு[ட்\*]டு  
6 அட்டுப்பள்\*ளிக்-  
7 யமத்து அந்ஞ்சு-  
8 கைபுரத்து தெவ-  
9 னார் மகள் நக்க-

- 10 . . . . .  
11 வைத்த பொ-  
12 ன் பந்நிரு கழ-  
13 ழ்சு இப்பொன்  
14 பந்நிரு கழஞ்-  
15 [சினு]க்கு நொந்-  
16 [தா]விளக்கு எரி  
17 ப்பதற்கு ப . . . . .  
18 . . . . .

## No. 530.

(A.R. No. 304 of 1901).

ON THE FOUR FACES OF A PILLAR BUILT INTO THE FLOOR OF THE MANDAPA IN FRONT OF THE MALLIKARJUNA TEMPLE AT DHARMAPURI, DHARMAPURI TALUK, SALEM DISTRICT.

Published in *Epigraphia Indica*, Vol. X, pp. 65 to 67.

## No. 531.

(A.R. No. 305 of 1901).

AT THE BOTTOM OF THE FOUR FACES OF THE SAME PILLAR.

Published in *Epigraphia Indica*, Vol. X, p. 68.

## No. 532.

(A.R. No. 306 of 1901).

ON A BROKEN PIECE OF ANOTHER PILLAR IN THE SAME TEMPLE.

## First Face.

1 . . .	ಸ್ತಿ ಪಲ್ಲವಾನ್ವಯಾ . . .	5	ಣಿಕಿರಣಾರುಣಿತಚರಣ . . .
2 . . .	ತ ಚತುರಂತಮಹೀಸು . . .	6	ಹ ಶ್ರೀನೋಜವ್ಯಾಧಿರಾಜ . . .
.	.	7	. . . ಸತ್ಯವಾಕ್ಯ ಕೊಂಗುಣಿ [ವ]
3 . . .	ಪಲ್ಲವಾಧಿರಾಜರ ಮ . . .	8 <sup>2</sup>	. . . ರಾಜಾಧಿರಾಜ ನ[ನ್ನಿ]-
4 . . .	ನತ ಸಮಸ್ತ ಸಾಮನ್ಯ [ಮ] .		
.	.		

## Second Face.

9 . . .	ಅಪ್ಪೆಯನಿತ್ತು ಭಾದ್ರಪ-	13 .	ಮಾಗೆ ಕನ್ನ ಸಂಕ್ರಾಂತಿಯ
10 . . .	ಸದೆ ಬಕಾಲಸಕ್ತದ ತದಿ-		ತತ್ತ್ವ-
11 . . .	ಯುಂ ಬೃಹಸ್ಪತಿವಾರಮುಂ ರೇ-	14 . .	ಛನ್ನಿಯ ಭೈರವಶಕ್ತಿ ಭ-
	ವತಿ-		ಟಾರ-
12 . . .	ತ್ರಮುಂ ವೃದ್ಧಿಯೆನ್ನುದು ನಿತ್ಯ-	15 . . .	ಲಂ ಕ[ಚ್ಚಿ] ಉದಕಪೂರ್ವ-
	ಯೋ-		ಕಂ ಧಾರೆಯ <sup>3</sup>

## Third Face.

16	ರ ಬಟ್ಟೆಯ ತೊಡೆಯ ತಡೆಯ ಪು-	20	[ಪ]ಡುವಣದಿ ಪೋಗಿ ತೊಡೆ ಬಳ-
17	ಸೆಯಿನ್ದ ಪಡುವಣದಿ ಪೋಟೊಟ್ಟಿಯ		ಗೆ .
18	ಪೋಗಿ ಎಳಮಕ್ಕಳೇರಿಯಿನ್ದ ಬಡ[ಗ]-	21 .	ಸ್ತು ಪಣ್ಣಪಾಗಕ ದಪ್ಪಿಂಗೆಬಾಣಿ .
19	ಣದಿ ಪೋದ ಪಳೆಯ ಕಟ್ಟಳೆಯೊಳ್ಯ .	22	[ಬಾ]ದಿಯ ಬೆಳ್ಳೊ ಅಪ್ಪೆಯ ಎ[ಡ] ಬ-
		23 <sup>2</sup>	. . . . . ಪಳೆಯೆ ಪ

## No. 533.

(A.R. No. 307 of 1901).

ON THE SOUTH WALL OF THE KAMAKSHI SHRINE IN THE SAME TEMPLE.

- 1 ಉಚ್ಚಿ ಲ್ಲಿ[|\*]
- 2 ಶ್ರೀಪುವನಶ್ಚಕರಾವತ್ತಿ-
- 3 ಕಣ್ ಶ್ರೀಶ್ರೀಲಾತ್ತ್ವಹಕ-
- 4 ಸೊಪ್ಪೋವಂತ್ರ ಯಾಣ-
- 5 ಓ ಪತನಾವತು ನಿಕಿರಣಾರುಣಿತಚರಣ-
- 6 ಹಕನಾಡ್ಡೆತ್ತ ತಕಡಿರಾಡ್ಡೆತ್ತ ತಕಡಿರಲ್ ಸಾನ್ಯಪಿರ-
- 7 ಮುಡುಮಿರ ಮುಡುಪ್ಪಟ್ಟ ಕೊಯಿಲೆಡಯ[|\*]ರ ತಿರು-
- 8 ವನಾಲಿಪ್ಪುಮುಡುಯಾರುಂ ಒಡಯಾರೊರ-
- 9 ರಾಜಿಪ್ಪುಮುಡುಯಾರ್ ಕೊಯಿಲುಂ ಇಕ್ಕೊಯಿ-
- 10 ಲಕಣ್ ಇನ್ನನತಣ್ಣ[ಕ್ರ]ವಮ ಪಾಡುಪ್ಪಟ್ಟಿ-
- 11 ಕಿಡಂತೆನೆಯ ಅನಿವಾರಿಲೆಲೆ ತಿರುಕ್ಕಾಣತ್-
- 12 ತಿಪಿನಿನ್ನಿಯುಂ ಅನಾಡಾರ್ ವಣ್ಣಾಣ-
- 13 ಕ್ಕುಂಪಿಟ್ಟಾರ ರೊಪ್ಪುಂತರುಣಿ ಇಕ್ಕೊಯಿಲಕಣ್ ಕಡ-
- 14 ಕ್ಕಿರ ಅನುಕತತೆ-
- 15 ತಕ್ ಕಣ್ಣಿ ಅತ್ಯಮ-
- 16 ತ್ತುರ ಮಾರ್ಡೊಲೊಯು

<sup>1</sup> The beginning and end of the lines of this record are lost.<sup>2</sup> Below this a few lines are lost.<sup>3</sup> Read ಸೊಪ್ಪು.

- 17 தெவரெ சாணயிர மு-
- 18 முமாயிர முட்பட்ட
- 19 கோயில்கள் முனறு-
- 20 ம் சுவப்பிரா[மணர்]
- 21 புஜிக்கவெணு மென-
- 22 று ஆண்டார் அத்ய-
- 23 மாணர்[க்\*]குச் சொல்ல அவரு மாண்ட[ர\*] ருமக்கு ஆவாடுரு சுவப்பிராம-
- 24 ண[ண]க் கொடுவாடுமென்ன ஆண்டாரும் . . . . . த்தில் காணுடை-
- 25 ய சுவப்பிராமண . . . . . யார் . . . . . னை டெவரெலக்கத்தெ கெ-
- 26 ரடுவந்து காட்ட சாணயிர முமாயிர முட்பட்ட கோயில்கள் ஊ[ர]-
- 27 ககெ காணியாகத் தந்தொமென்று அதொகதியாக வாசலுக்கு-
- 28 ள்ளெ இருந்து திருகையாவெ தீர்வார்த்து அப்பொதெ காணியுமா-
- 29 ணமாக எழுதி . . . . . லுக்கெ குடுத்தொமென்று திருவெ-
- 30 முத்துமிட்டு இதுக்கு அரசுருடையா னெழுத்து மிட்டுத் தகடாத த<sup>1</sup>-

## No. 534.

(A.R. No. 308 of 1901).

ON THE EAST WALL OF THE SAME SHRINE.

- 1 ஶுஷி ஶு[||\*] திரிபுவனச்சக்கரவந்திகள் ஶு[||\*]-
- 2 [லெ]ரத்துங்க[சொழு]தெவ[ற்]கு யாண்ட (ப்) ப-
- 3 ன்நிரண்டாவது நிகரி[லெ]சொழுமண்ட-
- 4 லத்துக் கங்கநாட்டுத் தகடுநாட்டுத்
- 5 தகடுநிள் முமாயிரமெ[ன்று] பெர்கூவ-
- 6 . . . . . சரமஉடையார் கொயிலில் திருப்பிருதிட்டை[யும்] திருப்புது-
- 7 க்குச் சாந்தும் செவித்தென் அதியமானுக்கு [ந]ன்றா-
- 8 கவென்று அதியமான் அடியென் பம்ம[ர]ரகு-
- 9 த்தெனன் புலியுர்கிழவன் தம்பிரான்தொ-
- 10 ஶுனென்[||\*]

## No. 535.

(A.R. No. 309 of 1901).

ON A SLAB SET UP ON THE TANK BUND IN THE SAME VILLAGE.

- 1 ஶு ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*]
- 2 ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*]
- 3 ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*]
- 4 ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*]
- 5 ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*]
- 6 ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*]
- 7 ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*]
- 8 ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*]
- 9 ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*] ஶு[||\*]

<sup>1</sup> This inscription is incomplete.

<sup>2</sup> There should be some words between lines 5 and 6 which are wanting in the inscription.

<sup>3</sup> This verse is published with slight variations in reading in *Epigraphia Indica*, Vol. X, p. 64, footnote 7. See also Archaeological Survey Memoir, No. 13, p. 3.

<sup>4</sup> Read ஶுஷி.

## No. 536.

(A.R. No. 310 of 1901).<sup>1</sup>

ON THE EAST WALL OF THE GANGAIKONDAN-MANDAPA AT MAMALLAPURAM,  
CHINGLEPUT TALUK, CHINGLEPUT DISTRICT.

- 1 . . . . . <sup>2</sup>மயல்வருந்தி . . . . . செம்பியன்கிழாநடி-  
ஒருமருங் குடநமர் சீ நுப்ப அருள்சமைய பொற்கொட்டி-
- 2 மையப்பாவையுஞ் சிவனும்பொல் புவனமுழுதுடை[யாளொ]டும் செம்பொன்விரலி-  
ஹாஸனத்து விற்றிருகருளிய கொவிராசகெசரிபநாரா தீர்புவ[ன\*]ச்ச[க்]-
- 3 கரவ[த்]திகள் ஸ்ரீகுலொ[த்]துங்கசொழுவெவர்க்கு யாண்டு பதிநாலாவது ஜயங்கொண்-  
டசொழமண்டலத்து ஆழர்கொட்டத்து ஆழர்நாட்டு
- 4 . . . . . புரமான [ஜநாத]புரத்து ஆனுடையார் திருமு . . . . . முடையார்க்கு  
திருப்பள்ளி எழுச்சிஸந்திக்கு திருஅமுதுபடிக்கு உள்ளட்டு வெண்டு-
- 5 (வெண்டு)வந்ததுக்கு நிலங் கொண்டு விடுகைக்கு மணையிற்கொட்டத்து கன்றுநாட்டு  
அணைக்கரைபு[த்\*]து[ர்] வியாபாரி குளந்தைகிழான்
- 6 தெவந் வடுகநா[ரணந்] பித்தெவர் ஸ்ரீபண்டாரத்து ஒடுக்கின காசு பன்றிரண்டு  
யிக்காசு பன்றிரண்டு[ம்] பிநகர[த்]தொ(ம்)மும் பெரிள(ம்)மையொழு-
- 7 ம் இத்தெவர் ஆதிஜாஸுண்டெழுரர் கையால் நாங்க[ள்] கைக்கொண்டு விற்றுக்குடுத்த  
நிலமாவது எங்கனூர்ப் பிடாகை கடு-
- 8 . . . . . சுந் பெருமாள்ளரி கழநியாந பந்மாயெசுவரவிள[ர\*]-  
கத்து தெவநா(ம்)ப்படி செறு மெ-
- 9 ல்[வ]ரம்புக்கு மெக்கு தெந்பாக்கெல்லை யிடையன்யெரி எ[ரி]வாயில் திருகழுகு நற்ப  
. . . . . வழிக்கு வடக்கும் மெல்பாற்<sup>2</sup>-

## No. 537.

(A.R. No. 311 of 1901).

ON THE WEST WALL OF THE DHARMAPURISVARA TEMPLE AT TIRUSULAM,  
SAIDAPET TALUK, SAME DISTRICT.

- 1 [ஹ\*] ஹ் [ஸ்] [||\*] திரிபுவனவிரதெவற்கு யாண்டு நயிள-வது ஆனுடையார் திருச்சுர-  
முடைய நாய-
- 2 னாக்குத் திருவடிநிலை இரண்டிநா லீடை பதிநைம் பலமும் திருவாலத்தித்தட்டி இரண்டி-  
னா விடை எழுபதிந்
- 3 பலமும் கொம்பு இரண்டிநா லீடை ஐம்பத்தைம் பலமும் செய்வித்து இட்டொம் பூந்த-  
மயான உய்க்கொண்-
- 4 டாந்சொழபுரத்து வாணிகர் நகரத்தொம் இவை நாடநியக் கொள்ளை பொச்சாகில்  
இடக்கடவொம்
- 5 வாணிகரொம் இது பந்மாகெசுரர் ரகெஷ[||\*]

## No. 538.

(A.R. No. 312 of 1901).

ON THE NORTH WALL OF THE SAME TEMPLE.

- 1 சுங்கந்தவிர்[த்\*]த குலொத்தாங்கசொழுவெவர் திருமுகப்படி[||\*] ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரிபுவ-  
நச்சகரவத்தி கொநெரிம்மைகொண்டாந் செயங்கொண்டசொழமண்டலத்துப் புவி-  
யூர்கொட்டமாந குலொத்துங்கசொழுவளநாட்டுச் சுரத்தூர்நாட்டுப் பல்லாபுரமாந  
வாநவந்மாதெவிச்சுதுர்வெதிமங்கலத்து
- 2 உடையார் திருச்சுரமுடைய நாயநார் கொயில் பதிபாத முலப்பட்டுடைப் பஞ்சாசாரி-  
யரும் தெ[வ]கந்மிபும் ஸ்ரீமாகெசுரக்கண்காணிசெய்வாநும் கொயிற்கணக்கதுங் கண்டு  
தங்கள் நாயநார்கொயில் பூசைத் தட்டு உண்டென்றும் திருநாள் காணவெணுமெநறும்  
வாணராயர் சொல்லுகை-

<sup>1</sup> This inscription is noticed in the *South-Indian Inscriptions*, Vol. I, p. 126.

<sup>2</sup> The beginning and end of this inscription are lost.

- 3 யில் இக்கொட்டத்துக் கால்வாய்நாட்டு முந்தலார் பீரிவுட்ப்பட ஒருபூவினநீலம் முப-  
பது வெளியும் கொல்லீநீலம் பதிநொடுவையும் ஆக நீலம் மாந்பத்தொடுவெய்யுந்  
தெவதாநமாக இட்டு ஊர் பழம்பெர் தவிர்பது திருத்தும்ச்சொழுவலவார் என்று நாம-  
காணம் பண்ணர் உரடடக்கலும்
- 4 இமைநீ தெவதாநமாக இட்டு வையகாசீநீ நூள் திருவெழுச்சிப்படிக்கு இவ்வூர்  
ஆபமும் அநதராபத்தால் காசு நெல உட்பட தெவற்கே குடுத்தோமெயு வரீயிலார்-  
[க\*]தும் வரீப்பொத்தகந் செய்வார்களுககுஞ் சொன்னொம் தாங்ககலம் இவ்வூர் முதல்  
கைய்கொண்டு கடமைபுந் தன்பு-
- 5 க் குடிமைபுஞ் செய்வீத்துக்கொள்வதெ திருமந்திரஒலை குலொத்துங்கசொழுவெய்த  
வெளாந் எழுத்து யாண்டு நலிகுள் எர இவை தொண்டைமா வெழுந்த வெவ வான  
ராயந் எழுத்த இப்படிக்கு முந்தலாராந் திருத்தும்ச்சொழுவலவார்புந் திருமுகம்  
இட்டது இது பமாமகெசுரான்கெசு[||\*]

## No. 539.

(A.R. No. 313 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரிபுவனச்சக்கரவத்திக[ள்]மதுரை[யும்] [ஈ]முமுங் க நலு, நும் பாண்டியன்  
முடித்தலைபுங் கொண்-
- 2 டந[ளி]ன ஸ்ரீகுலொத்துங்கசொழுவெயற்கு யாண்டு நலிக-ழுவது செயங்கொண்ட  
சொழமண்டலத்துப்
- 3 புலியூர்கொட்டத்துச் சுரத்தார்நாட்டுப் பல்லாபுரமான வானவன்மாதெவீச்சுதர்வெதி-  
மங்கலத்து
- 4 [ஆண்]டையார் திரிச்சுரமுடையாற்குந் திருச்சுரக்கண்ணப்ப[ன்] ஆத்தநாதன் மனவா-  
லைய முகந்தானை [சீ]த்த[தி]ரமெ[ழி] . . .
- 5 [ண]பரையநென் வைத்த திருத்தந்தாவிளக்கு ஒன்றுக்கு விட்ட ஏ நுமைபு இ[வ்\*]-  
வே நமை பத்தம் இக்கொட்ட[ட]-
- 6 . . மலையம்பாக்கத்து மன்னாடி பெருமான் மகன் செரி[க்]கொனென் இவ்வெருமை  
பத்தும் காணிமாடாகக் கைக்கொ[ண்]-
- 7 [டு] அருமொழிதெவன்உழக்கால் நாள் ஒன்றுசுரு உழ[க்\*]கால் வந்த நெய் சந்திரா-  
தித்தவரை கொய்த் திருமுற்றப்பண்டாரத்தில [அள\*]-
- 8 ந்து தரவுகொள்ளக்கடவென பெருமான்செரிக்கெ . . . . . மாக்கெ[சு]ரர்  
இர(க்)கெசு . . [||\*]

## No. 540.

(A.R. No. 314 of 1901).

ON THE WEST WALL OF THE SAME TEMPLE.

- 1 ||| ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமாத புணர புவிமாத வளர நாமாத விளங்க சயமாத விரும்பத்  
தன்னிருப[து]மலர் குட ம[ன்\*]னிய உரிமை[யி]ல் மணிமுடி குடிச் [மெ\*]சங்கொல்  
ந[ன்]று [தி]சைதொழும் வளர்ப்ப(க்க) வெங்கலி நீக்க[கி] மெய்யற [கூ]ழைப்ப கலிங்-  
கமெரியக் கடம-
- 2 லை நடாத்தி வலங்கொளாழி வ[மை\*]ரயாழி நடாத்தி இருசுடரளவும் ஒருகுடை நீழற்ற  
விரலி உறாலநத்து முக்கொக்கிழாநடிசுனொநிம் விற்றி நுகுநீய கொப்பரகெசரி-  
பம்மாரந திருஊவநலுகரவர்த்திகள் ஸ்ரீவீசுரமசொழுவெயற்கு யாண்டு ஒன்பதாவது  
ஐயங்கொண்டசொழமண்-
- 3 டலத்துக் குலொத்துங்கசொழுவளநாட்டுப் பெறுர்நாட்டு மணற்பாக்கத்து ஊரொம்  
இன்னாட்டுச் சுரத்தா[ர்\*]நாட்டுப் பல்லாபுரமான வானவன்மாதெவீச்சுதெட்டிமங்-  
கலத்து திருச்சுரமுடையேழைவெவர கொயிலில் ஆதிசண்டெழு[ர\*]ற்கு நலவிலை ஆவ-  
ணக் கையெழு-
- 4 த்து இத்தெவற்கு திருமணீரபொநகத்தக்கு வெண்டும் படிக்கு இன்னாட்டுப் பெறுர்-  
நாட்டு மெட்டின்மெநென்மண்ப்பள்ளி சாத்தை செலவநாந தொண்டைநாட்டய்யன்  
எங்கன்பக்கல பொனிடிக் கொண்டு இறையிழிச்சி விடுகிற நலமாவது எங்க[று]ர்  
கிழ்கழி மழபட்டியுங்
- 5 குண்டிலுங் குழி நாநாறும் பதுக்குவாணியன்கழுவுல் குழி முன்னாறும்கீழைக்கடுங்கலி-  
பட்டி குழி இருநாற்று எழுபதும் ஆக குழி தொளாயிரத் தெழுபதுக்கும் கீ[ழ்\*]பா  
கெல்லை மெட்டின்மெநென்மணியில் தென்கழிக்கு நீர்பாய்க வாய்க்காலுக்கு மெற்கு-

- 6 ம் தென்பாற்கெல்லை உவச்சப்பட்டி வடவரம்புக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை ஆனை மெட்டுக்கு நீர்பா[ய\*]ஈ வாயக்காலுக்கு கீழ்க்கும் வடபாற்கெல்லை மெலைக்கெங்கலிப் பட்டித் தென்வரம்புக்கு தெற்கும் சீழைக்கெங்கலிப்பட்டிக்கு மேல்பாற்கெல்லை மெ-  
7 லைக்கெங்கலிப்பட்டித் தென்வரம்புக்கு கீழ்க்கும் வடபாற்கெல்லை நெமி ஸா பூடையடிதா-  
டெவர் வெவடிநம் வி[ள]க்குப்பட்டியின தென்வரம்புக்குத் தெற்கும் இவநானகெல்லை அகத்துழப்பட்ட நில[ம்] பதினாறுசாண்கொலால் குழி தொளாயித்தெழுபதும் திருச்சுரவிளாகமெ-  
8 ன்னு நாமத்தால் உண்மெடொழிவ்ந்நியெய் இன்றிலத்துக்கு உரிய சீரம் நீராகாலும் மெநொக்கின மாழும் கீழ்க்கெண்கணகூறுங் கணமதல் சீரம் நீராகொ[ல\*]ம் உண்மெடொழிவ்ந்நி தொளானகெல்லைகத்து உட்பட்ட நிலத்துக்கு வெவக்காசு உட்பட அஈ-  
9 ராயம் சீ[ர\*]விடெ யென[ல\*]ம் இன்றிலம் உயுகுடிமக்கலா ஆள்வரி வெட்டியமஞ்சி எச்-  
சொறு கூற்றுநெல்லென்று காட்டவுங் கொள்ளவும் பெறாதொமாவும் இப்படியல்லது செயில் மெடெயிடைக்குமரி <sup>1</sup>

## No. 541.

(A.R. No. 315 of 1901).

ON THE SOUTH WALL OF THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ[||\*] பூமியு கீருவு ணாமெ புண[ர] வக்கிரமத்தாற் சக்கர நடாத்தி விசுகங்கா-  
சநது புவநமுபுதுடையாளொடும் வீற்றிநுணருள் ச கோராஜசேசர்வசுராந உடையார்  
ஸ்ரீரா[ஜன]சொழிதெவர்கூ யாண்டு முந்ருவது புலியூர்கொட்டத்துச் சுரத்துநாட்-  
டுச்சொழிவாகரச்சுருப்பெத்தமங்கலத்து திருச்சுரமுடையா சிவஸூரணந் மொத-  
மந் உடியடிவாகரப்பட்டநாந கல்யாணசுரப்பட்டநம் உயர[வ]ட்டநாந தெக்கிண-  
முத்திப்பட்டநம் உள்ளிட்ட சிவஸூரணரொமசெம்பூர்க்கொட்டத்து செம்பூரநாட்டு  
கல்குளத்துவாபுடையாந் கொயில் மண்ணைகொண்டசொழிப[ல்\*]லவரயப்பக்கல நாங்-  
கள் கொண்ட நெல் நூற்றைம்பதந் கலத்தநால் ஆண்டுவரை கலநுகு முகூறுணியாக  
பொலிசையால் வள நெல்லு முப்பெழுகலநெ தூணிப்பதகூங் சொண்டு அமாவாலி-  
யும் பூணாமாலி  
2 யும் . . . ட்டமியும் அட்டமியும் திருவாதிரையுமாக மால[ம்\*] அஞ்சு நானும் சிறு-  
காலைச்சகீரிலெ திரு[சசு]முடையார்கூ பஞ்சமலும் பால் முழுகும் தயா உரியும்  
நெய் உழுகும்] கொழுத்திரமுங் கொடியமும் கொண்டு அபிஷெகம் பண்ணுவிந்து  
திருமஞ்சணஞ் செயலித்து திருவாராதரையும் பண்ணுவிகுசடவொமாவும் திருவ-  
முது நாராழி அரிகியுங் சநியமுது இரண்டும் நெய் [மு]து னையமுதம அடைக்காய-  
முதுங் கொண்டு அமுதுசெய்வகூ[ட்டு]வாமாகவும் நித்தப்படியும் மகீரபுஷபம்  
சார்த்தவிகு கடவொமாவும் இப்படி சகீராத[த]தவரை முட்டாமல் செலுத்தகூட-  
வொமாவொம் இகொயில்ல சிவஸூரணரொம் இவர்கள் பணிகு எழுதிநெந்  
இ[வ\*][ஆ]ர் ம[ஊ]ஊந் அநகந் துதுவநெந இவை எ[ந்]நெழுத்து ||—

## No. 542.

(A.R. No. 316 of 1901).<sup>2</sup>

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ[||\*] புசுழ்மாத விலங்க ஜயமாத வீரூப்ப நிலமகன நிலவ மலர்மகன் புண[ர]  
உரிமெயிற் சிறு மணிமுடி குடி மீனவர் நிலகெட வில்லவர் குலதர எனை மன்ன-  
வர் இரியலுந் தழிதரத் திக்கனைத்து னன் சக்கர நடாத்தி விஜயவெஷகம் பண்ணி  
விரலிஹாலானத்து உலகுடையாளொடும் வீற்றி . . . . .  
2 நிலவிலை ஆவணக்கை எழுத்து இத்தெவற்குத் திருவடிசாமத்துக்கு வெண்டும் படிக்கு  
ராஜேஸ்ர சொழிவளநாட்டுப் புழல்நாட்டுச் செம்பியன் திருமங்கலத்துத் திருமங்கலங்-  
கிழான் ச[ய]ரூர் வெள்ளையாந தெனநவன் பல்லவரயன் எங்கள்-ககந் பொண்டு  
விதிகற நிலத்துக்குக் கீழ்பாற்கெல்லை ஸ்ரீதெவிவதிக்கு மெற்கு . . . . .  
3 ஓமியிக்கு வடக்கு மெ[ல்]பாற்கெல்லை மாதெவிச்செறுவுக்கும் ஆரியம்[பா]க்கத்து நாக-  
மையப்பட்டன் ஓமியிக்குக் கீழ்க்கும் வடபாற்கெல்லை இவ்வாரியம்பாக்கத்து நாகமைய-  
பட்டர் பூமி[க்\*]தும் இவ்வூர் ஸ்ரீகயிலாலமுடை[யார்] டெவதானத்துக்கு தெற்கும்  
நான்செல்லை அகத்துப்பட்ட நிலம் ஸ்ரீஹாரம் பண்ணிச் சதுரங்கட்டின பதினாறு-  
சாண்கொலால் அ . . . . .

<sup>1</sup> This inscription is left unfinished.<sup>2</sup> The inscription is built in at the right end

- 4 த்தொம் இ[ந்த] நீலத்தக்கு வெள்க்காசுள்ளிட்ட அகராய மென்றும் நீர்விலை என்றும் நீல[மு]ழுத குடிமக்களை ஆள்வீ என்றும் எச்சொற்றுக் கூறறுநெல் வெட்டி அமஞ்சி எனறு காட்டவும் கொள்ளவும் பெருதொமாகவும் இப்படி அல்லது செய்யில் மங்கை-இடைக குமர் இடை நடுபட்டார் சேத பாபம் அதுபவிக்கக்கடவொமாகவும் இப்படிக்கு வம்மத்தது விற்றுசூ[டு\*]த்தொம் ஃஹாவலெயொம்[||\*]

**No. 543.**

(A.R. No. 317 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொவிராஜகெசரிவநூராத உகூவதிகள் ஸ்ரீகுலொத்துங்கசொழுவெவற்கு யா-
- 2 ண்டு முப்பத்தெட்டாவது ஜயங்கொண்டசொழமண்டலத்துக் குலொத்துங்கசொழவள-நாட்டு
- 3 சுரத்து[ர\*]நாட்டு வானவந்மாதேவிச்சுரூப்பெதிமங்கலத்து திருச்சுரமுடையஃஹாஃஹெவர்-க்கு இவ்வூரிருக்கும் வெள்ளாளந்(ந) பட்டந் சொ[று]-
- 4 டையாந் வையத்த வணிக் ளக்கு இரண்டு இரண்டுக்கு[ம்] இஃ ஸ்ரீநத்து ஸிவஸூரஃஹணர் துற்றெண்மபட்டதும் சிராளப-
- 5 ட்டதும் உள்ளிட்டார்வசம் விட்ட சாவா முவாப் பெராடு இருபத்துநாலு இவை உசூரஃஹிதவத் இயலு[ஃ] ரஃஹிப்பார் ஸ்ரீபாதம்
- 6 என் தலைமெல[து] இ[வ்]யூர் இருக்கும் வெள்ளாளன் கங்கள் . . . . .<sup>1</sup>

**No. 544.**

(A.R. No. 318 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமாத புணரப் புவிமாத வளர நாமாத விளங்க ஜயமாத விரும்[ப]த் தன்நீருபதமலர் மன்னவர் சூட மன்னிய வுரிமையா லணிமுடி சூடிச் செங்கொல் சென்று திசைதொறும் வளாப்ப வெங்கலி நீக்கி மெ[ய்]பறந் தழைப்பக் கவிங்க[ச\*] மிரியக் கட-
- 2 மலை நடாத்தி வலங்கொளாழி வரையாழி திரி இருசுடரளவும் ஒருகுடை நீழற்ற வீர-லஃஹாவநத்து திரைவநமுடையாளொடும் வீற்றிரு[க]ருளய ஸகூவ[சு]கள் ஸ்ரீவிசூமசொழுவெவற்க்கு யாண்டு பதிநாலாவது ஜயகொ[ண்டசொழ]-
- 3 மண்டலத்த[துக்] குலொத்துங்கசொழுவள[நாட்டு] புவி[யூ]ரக்கொட்டத்துப் பெறார்-றாட்டு[ந]ர் சசவம்பாச்சத்து ஹரொம் நீலவிலை யாவணக கையெழுத்து இன்னாட்டுச் சுரத்தாராண்டுப் பல்லாபு(த)மாந வானவநஃஹாஃஹெவிச்சுத ஸ்ரீஃஹிமங்கலத்துத் திரு-ச்சுர-
- 4 முடையஃஹாஃஹெவர் சொயிலில் ஆலிவண்டெஸூரற்கு விற்றுக்குடுத்த [நீ]வமாவது இத்-தெவர் கொயிலிற் பள்ளயரை[நம்]பிராட்டியாற்குத் திருப்படிமாற்றுக்கு இன்னாட்டுத் திருச்சு[சு]த்துக் கண்ண[ப்பன] [பொ]ன[த]ம்பி முகுக[நாந] விக்கிரமசொழமலை-யரையன் சொண்டு விட்ட நிலம்
- 5 கருவம்பாக்கத்து மெல்சூழில் முன்றுபட்டியுங் குண்டிலும் சொமாசிப்பட்டி[யி]-லும் கழ்பாற்கெல்லை வில்லிபாக்கழாரும் கூள[ந்]சூழுவலுக்கு மெற்கு தென்பாற்-கெல்லை கண்டராத்தினவாய்ச்காலுக்கு [வ]டககும் மெல்பாற்கெல்லை [இ]வவாய்க்-காலுக்குக் கழிக்கும் வடபாற்கெல்லை சொமாசி-
- 6 ப்பட்டியில் அளசூ விட்ட வரம்புக்குத் தெற்கும் இன்னாற்பாற்கெல்லைக்கு நடுவு குழி து[||\*]

**No. 545.**

(A.R. No. 319 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவாய்க்கெழிவி முனாக திருபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீஇராஜாயி-ராஜஃஹெவற்கு யாண்டு நாலாவது ஜயங்கொண்ட-
- 2 சொழமண்டலத்துக் குலொத்துங்கசொழவளநாட்டு[ச] சுர[த்]தூர்ந[ர\*]ட்டு பல்லா-புரமான வானவன்மஃஹாதேவிச்சுத வெ-ஃஹிமங்கலத்து

<sup>1</sup> A few letters are damaged at the end.



- 3 ஆனுடையார் திரு[சு\*]சுரமுடையா[ர]க்கு இ[வ\*][ஆ]ர் காடிபள்ளி நூற்றெண்மமுத-  
[வ]ரையன் மகன் அரு[ள]ரளன்(ன) கவிங்கத்தரையன் மகன் நாயகன்
- 4 வைத்த ஸ்திவிளக்கு ஒன்[றினு]க்கு இவ்வூர் மன்றாடி [வி]ச்சாதரக்கொ[ர]ன் மகன் முல்-  
லைநாயகக்கொ-
- 5 லாபக்கல் விட்ட பசு முன்றுஞ் சாவா முவாப் [ொ]பராடாகக் கொண்டு த[ங்] க\*]ள்  
[நா]ழி [ொ]நய் கொயில லளக்க[க்\*]கடவதாக கைக்கொ-
- 6 ண்டென் ஸ்ரீம[ர\*]ஹேஸூர ரகெஷ[||\*]

## No. 546.

(A.R. No. 320 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] [திர]ஹுவநச்சக்கரவர்த்திகள் ஸ்ரீஇராஜராஜஹேவற்கு யாண்டு பதினாறு-  
வது ஜயங்கொண்டசொழமண்டலத்துக்கு<sup>1</sup>
- 2 த்து ஆனுடையார் திருச்சுரமுடையார்க்கு இந்நாட்டு மணிமங்கலத்துக் குடிப்பள்ளி  
சாத்தந் மகதெவந் வைத்த ஸ்திவிளக்கு ஒன்றுக்கு விட்ட பசு முன்றும்
- 3 [ம்] ஆகப் பசு ஆறுக்கும் பசு ஒன்று ஆடு [நா]லாக ஆடு இருபத்துநாலும் இந்நாட்டு  
மாங்காட்டுநாட்டு மலையம்பா[க்க\*]த்திருக்கு மன்றாடி ம[லை] கருணாகரக்கொநெந்  
சாவா முவாட்

## No. 547.

(A.R. No. 321 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவாய்க்கெழ்வி முந்நாக திருஹுவநச்சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜாயிராஜ-  
ஹேவற்கு யாண்டு நாலாவது ஜயங்கொண்டசொழமண்டலத்துப் புலிபூர்க்கொட்ட-  
மான
- 2 குலொத்துங்கசொழவளநாட்டுச் சுரத்தூர்நாட்டு பல்லாபுரமான வானவனமாதெவிச்-  
சதுஷ்டிமங்கலத்து ஆனுடையார் திருச்சுரமுடையார்க்குத் திருச[சு]ரக்கண்ணப்-  
பன் மலைஅரையன் மகன் அரு-
- 3 ளா[ள]ப்பெருமா[ள]ரான இராஜராஜ[ம]லைஅரையன்(ன) வைத்த திருநந்தா[வி]ளக்கு  
ஒன்றுக்கு விட்ட பசு முப்பத்தொன்று இஷபதெவரும் உட்பட முப்பத்திரண்டு  
[இ]வ்வூர் மன்றாடி ஆலைக்கொன் மக்கள் அரு-
- 4 ளாளனுஞ் செல்வனுங் குலமாணிக்கமுங் காமனுஞ் சத்தியு மிவ்வனைவொங் கைக்கொ-  
ண்டு சஜராதித்த[வரை] அருமொழிதெவன்மரக்காலுக்கு ஒக்கும் உழக்கால் நீத்தம்  
உழக்காக வந்த நெய் ஆண்-
- 5 வெரை தொண்ணூற்று நாழிபுங் கொயி[வி]ல் அளந்து ஆண்டாண்டு[த]ரூந் தரவு-  
கொண்டு காட்டக்கடவதாகவு மிப்படிக்கு இசைந்து இத்திருநந்தாவளககுப் பசுச்  
சாவா
- 6 முவாக் கா[ணி]யாகக் கைக்கொண்டொம் இவ்வனைவொம் ஸ்ரீஹேஸூர ரகெஷ[||\*]

## No. 548.

(A.R. No. 322 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொவிராஜகெவரிவநூரான ஹேவத்திகள் ஸ்ரீவிசுரீசொழஹேவற்-
- 2 க்கு யாண்டு ஆறாவது ஜயங்கொண்டசொழமண்டலத்து குலொத்துங்கசொழ-
- 3 வளநாட்டு சுரத்தூர்நாட்டு வானவந்ஹேவ[சு\*]சருப்பெதிமங்கலத்து திருச்சுர-
- 4 முடையஹேவ[வ\*]ர்க்கு புலிபுறத்து கெசவப்பட்டந் வுராஜ்ஜிணி துற்கைசசாநி வைத்த
- 5 ஸ்திவிளக்கு ஒன்றுக்கும் இஹேவத்து ஸிவப்பிராஜ்ஜிணந் நூற்றெண்லை-
- 6 ட்டனும் சிராளலட்ட னுள்ளிட்டார்பக்கல் விட்ட சாவா முவாப் பெராடு பந்நிர-
- 7 ண்டும் சஜர[ர\*]தித்தவற் செலுத்தக்கடவொம் [||\*]

<sup>1</sup> The inscription is mutilated at the right side.

## No. 549.

(A.R. No. 323 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] [கொமாற]பன்மர் திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ-
- 2 குலசெகா[தெவற்]கு யாண்டி [உ]யி[ய]-ஆவது ஜயங்கொண்டசொழிம
- 3 ண்டலத்த[ப் புலி]ர்க்கொட்டமான குலொத்துங்கசொழிவளநாட்டு
- 4 சுரத்[தூர்நாட்டுப் ப]ல்லாபுரமான வானவன்மாதேவிச்சதுஷ்டிமங்-
- 5 கலந்து [ஆனுடையார்] திருச்சுரமுடையநாயனற்கு பிள்ளையாரா[ன]
- 6 [நி]லக[ங்கரை]யர் முதலிகளில வ[ராண]ண்டையான தொண்டைமாணர்
- 7 [வை]தத திரு[கு]ந்தாவிளக்கு ஒனதுக்கு விட்ட பசு [முப்ப]த்திரண்டும் ஶஷ்ப[ம்]
- 8 . . . . . கொயில் [காணியுடைய] ஶிவஸுரா[ஹ]ணர் செ[ரா]தமன் நாற்ப-
- 9 [த்தெண்]ணயிர[வ]ட்டன் [உ]ள்ளி[ட்ட]ர[ரும்] இச்சுடி செனபதீவட்டன் உள்ளிட்-  
டாரு[ம்]
- 10 . . . . . ரும் வி(ன்)னயகலட்டன் உள்ளிட்டாரும் கௌஸிகன் மாணாதிரவட்ட[ன்]
- 11 [உ]ள்ளிட்டா[ரும்] இவ்வாண்டை பங்குனிமாதமுதல் கைக்கொண்டி இ[வ்]-
- 12 விளக்கு ஒ[ன்றும்] சந்திராதி[த்\*]தவ[ரை] செல்லுவதாக சிவ[ர]லகை ப-
- 13 ண்ணிக்குத்தொம் இவ்வ[னை]வரொம் இது ஶ்ரீ[ஹ]ஸுர ர[ஹ]கே[||\*]

## No. 550.

(A.R. No. 324 of 1901).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமாத புணரப் புவிமாத வளர நாமாத விளங்க ஜயமாத விரும்பத் தன்-  
நிருபதமலர் மன்னவர் சூட மன்றிய வுரிமையில் மணிமுடி சூடிச் செங்கொலின்னு  
தி . . . . .
- 2 நடாத்தி இருசுட[ர]னவும் ஒருகுடை நிழற்ற வீரலிஹாலநத்து முக்கொக்கிழாநடிக-  
ளொடும் வீற்றிருகருளிய கொப்பரகொ[ரி]பதூரன சீரலுவகவகரவதிக[ள்]  
ஸ்ரீவிகுமசொழிஉவர்க்கு [யா] . . . . .
- 3 ச்சுருப்பெதிமங்கலத்து திருச்சுரமுடை[ய\*]ஹொடெவற்கு இ[வ்\*]ஶ்ரீருக்கும் பள்ளி-  
பொ<sup>1</sup>

## No. 551.

(A.R. No. 325 of 1901).<sup>2</sup>

ON THE WEST AND SOUTH WALLS OF THE TRITALISVARA TEMPLE AT AMMUNDI,  
GUDIYATTAM TALUK, NORTH ARCOT DISTRICT.

- 1 [ஸ்ரீ]ஸ்ரீ ஸ்ரீ [||\*] புச[ழ்\*] சூழ[ந்]த புணர் யசுழ் சூழ[ந்]த புவிமற் பொந்நெமி ய[ள]-  
வும் தனநெமி நடப்ப விளங்கு சயமகளை இளங்கொப்பருவத்துச் சக்கரகொட்டத்து  
விச்சுரமத்தொழிலாத் புதும[ண]ம் புணர்ந்து மதுவையரிட்டம் வயிராகரத் . . . .
- 2 ந்த[ன]வரைசர் தந்தலம் ஶ்ரீய வானுறை சழ்த்தத் தொள்வலி காட்டிப் பொர்ப்பரி  
நடா[ரி]த்தக கீர்த்தி[யை\*] நிறுந்த வடகிசை வாகை சூடித் [த]நிசைத் தெம-  
ருமலப் பூமகள பொதுமையும் பொந்நெமி . . . . .
- 3 யா . . . . . தவிர வந்து[யர்வுட] திருப்பந் திருமணிமசுடம் முறைமையில் சூடித் தந்தடி  
இரண்டு ஶுடமுடியாகத் தொளலெவசர் சூட பூனின்ம[ஹ]வ[ரா]றுபெருககயாறு  
வறுப்பச் செங்கொல் திசைதொறஞ் செல்வ வெ] . . . . .
- 4 எங்கணுந் தனது திருவெண்ணலாத் திச[ழ்] ஒருதனிமெருவிற் புள் விடாயாட வார்-  
கடற் திவாசுரத்துப் பூபாலர் திறைவிசைத் தி[ந்]சொர் சதுகு முறைமையில் நற்ப  
விவங்கய தெனவன் கருகைப் பருகைத்திடத் தன . . . . .
- 5 ப்ப [வி]ன்னு[ட்] பி[த]சூலப்பிதைபொல் முதலியபெருகுஞ் சொலவெதற் பொடிற்-  
றலலது தந் கைவல் வெத[ரி]யொ[ட]ட[ா\*]தந் விச்சுர கல்லநர் நங்கி[ர்] துடங்க  
மணலார் நடுவெநத் தங்கபத்திரைளவு . . . . .
- 6 ஶிறம் விட்ட தன மானமும் கூறின விரபுந் கிடப்ப [ச]நின ம[ஹ]சுறு முதலு  
கௌப்ப இழிக நதிசைஞ் கருள மடைந்த[ரா]ட விழந்த முடகருந் தலெவிரித் தல-  
மரத் தன்னு[க்கு] தா[ந்] தா[ந]யு பனநா[ள்]ட்ட . . . . .

<sup>1</sup> The inscription is built in at the right end and unfinished.<sup>2</sup> Partially published in the *South-Indian Inscriptions*, Vol. I, p. 135f., Nos. 130 and 131.

- 7 முதுகும் பய[த்] தெதிர்மாறச் செயப்பெ[ருந்] திருவும் பழியுக[னூ] குடுத்த புக-  
ழு[ஞ்\*] செல்வமும் வளர[ப்]ப மட[னூ]ய ரிட்டமும் மி[ட்]டி குடுத்த வெங்க[ரி]  
நீரை[யு]ம் கங்கமண்-<sup>1</sup>
- 8 [மெ]ன்[து]ம் பரணிஇரண்டும் ஒருவிசை கைக்கொ[ண்டு] புகழொடும் பாண்டிமண்-  
டல<sup>2</sup> கிருவுளத்தடைத்து வெள்(ள்)வரு பரித் த[ரங்]கமும் தந்திரவாரி[யு]முடைத்-  
தாய் வ[ந்]து
- 9 வடகடல் தென்கடல் [ப\*]டர்[வது]பொ[ல]த் தாங்கரும் பெருஞ்செனையை யெவிப்  
பஞ்ச[வ ரைவரும்\*] பொருத பொர்க்களத் தஞ்சி வெரு(க)நெளித் தொடி மற்றவர்-  
தம்மை வ-
- 10 நசரர் திரியு[ங்] கொற்ற வெந்தறை [வெ]ஞ்சரத் தெற்றி விசையஜயவழம்பம் திசை<sup>3</sup>  
முத்தி[ந் ச]லாபமும் முத்த[மிடி]ப் பொதியலும் கந்தியும் கைக்கொ[ண்ட]-
- 11 வங்கலும் பொறியப்பார்
- 12 . . . . . மெவலர் வணங்க விந்[ந்]ரு[னூரு]ளிய கொவிசாஜகெசுரிபந்ம-  
ராக ச[கூ]வத்தி ஸ்ரீகுலெ[ரா]த்துங்கசொழிவெற்கு யாண்டு யிச-ஆவது
- 13 ஜயங்கொண்டசொழமண்டலத்து பங்களநாட்டு வடக்கல் வகை ம[ய்]கறைநாட்டு ஐம்--
- 14 பூண்டி ஊரொம் எங்குநர் முப்பனையிஸூமுடைய மஹாபெவற்கு திருநகவன  
மாக ஆ-
- 15 திதாவன் சண்டெஸூரபெவர் ஸ்ரீஹலுத்திலை நாங்கள் [நி]ர்வார்த்துக் குடுத்த  
நீலமாவ-
- 16 த- தென்பாற்கெல்லை நம் கயத்தக்கு வடக்கும் மெல்பாற்கெல்லை தொம்பந்மாவுக்குக்  
கீழ்க்கும்
- 17 வடபாற்கெல்லை வழிகுத் தெற்கும் கீழ்பாற்கெல்லை வென்மெட்டுக்குப் புகு<sup>4</sup>

## No. 552.

(A.R. No. 326 of 1901).

ON A STONE STANDING IN THE STREET LEADING TO THE EAST GATE OF THE FORT  
AT PENUKONDA, PENUKONDA TALUK, ANANTAPUR DISTRICT.

- |                                                |                                          |
|------------------------------------------------|------------------------------------------|
| 1 ಶ್ರೀಮತು ಸರ್ವಧಾರಿ <sup>5</sup> ಸ[ಂ]-          | 8 ವನ ಸೌಭಾಗ்யನು ವಾ-                       |
| 2 ಸೇರ <sup>6</sup> ಕಾರ்த்திக ಸುಧ               | 9 ಡಿಸಿ ಹಲರಿಗೆ [ಬಿ]ಂನಸ-                   |
| 3 ೦೦ [ಗಂ] ತುಪ್ಪೆ ಜಾ[ಯ]-                        | 10 ನು ಸೌಡಿದ[ಡಿ] ಹಲರು                     |
| 4 [ನಾ]ಯಕನ ಮಗ ಕೊ-                               | 11 ಕೊಟ್ಟ ಆಯ ಬೊಂಬೆ-                       |
| 5 [ಸಾರ]ನಾಯಕ ಪೆನುಗೊ[ಂ]-                         | 12 ಸ ಮೈಲಾರ . . . .                       |
| 6 [ಡಿ]ಗೆ <sup>5</sup> ಬಂದಾ ಬೊಂಬೆ- <sup>6</sup> | 13 . ಕ ಕೊಟ್ಟ ಹೊಂಬೊಟ್ಟ <sup>6</sup> [  *] |
| 7 ನ ಓಲಗಿಸಿ ಮೈಲಾರವೇ-                            |                                          |

## No. 553.

(A.R. No. 328 of 1901.)

ON THE WALL OF THE EAST GATE OF THE SAME FORT, RIGHT OF ENTRANCE.

- |                                |                                 |
|--------------------------------|---------------------------------|
| 1 ಕ್ರೋಧಿಸಂವತ್ಸರದ ವಾ-           | 9 ಮಾಡಿದ ಧರ್ಮ ಸಂಕದಸ್ಥಳ ವಿಚಾರಿ    |
| 2 ಗೌರಿ ಶು ೨ ಸು ಶ್ರೀವಿಠಲೇ-      | ದಿನ ೦ ಕಂ . . . . .              |
| 3 ಶ್ಯರ ಮಹಾಅರಸುಗಳ-              | 10 ನಡಸಿಬಹೆಂದೆ ಮಾಡಿದ ಧರ್ಮಶಾಸನ    |
| 4 ಗೆ ಶ್ರೀರಂಗರಾಜ ಅರ-            | ಯೂ ಧರ್ಮಕ್ಕೆ ಆ[ವ]ನಾದರು ತಪ್ಪಿ-    |
| 5 ಸುಗಳಿಗೆ ಧರ್ಮನಾಗಬೇಕೆಂ-        | [ದರೆ]                           |
| 6 ದು ಸಂಕದಕಟ್ಟಿಯ ತಿರು-          | 11 ತೆನು ತಂದತಾಯಿ ವಾರಣಾಸಿಯಲಿ ಕೊಂ- |
| 7 ಮೆಗಳನಾಥದೇವರಿಗೆ ಅವ್ಯುತಪಡಿ     | ದ ಪಾಪಕ್ಕೆ ಹೋದರು ಮಂಗಳ ವಾ-        |
| 8 ದೀಪಾರಾಧನೆಗೆ ಧರ್ಮಶಾಸನ ಕಾರ್ಯಕೆ | ಹಾ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ               |
| ಕರ್ತರಾದೆ ನರಸಪ್ಪನು              |                                 |

<sup>1</sup> Read ಕங்கಮಂಡಲಮುಠ್ ಸಿங்கಣ-<sup>2</sup> Read ಂಮಂಡಲಮುಠ್ ಕೊள்ளத் ಕிருவுளத்<sup>6</sup><sup>3</sup> Read ತಿசைತொறும் எழில்பெற திறுத்தಿ as in other inscriptions.<sup>4</sup> This inscription is incomplete.<sup>5</sup> This letter is written above the line.<sup>6</sup> Below the record is engraved the figure of a horse (?) with that of a hooked sword standing vertically in its front.<sup>7</sup> The original of A.R. No. 327 is missing.

**No. 554.**

(A.R. No. 329 of 1901).

IN THE SAME PLACE.

- 1 శుభమస్తు | స్వస్తిశ్రీ జయాద్భుదయ శాలివాహన శకవర్షంబులు ౧౮౮౨ [నే]టిసిని-  
భి సంవత్సరం చైత్ర శు ౧౫ [బి]
- 2 సోమోపరాగ పుణ్యకాలమందు శ్రీమద్రాజాధిరాజ రాజవరమేశ్వర శ్రీ పీ . . . . .  
శ్రీ సదాశివదేవమహారాయలుగారు
- 3 విద్యానగరమందు సింహాసనాకాశులై పుణ్యసాంబ్రా(ం)జ్యం చేయుచుండ[గాను శ్రీమం]-  
మహామండలేశ్వర రామరాజు తిరుమలరాజ-
- 4 య్యదేవ మహారాజఅయ్యవారి కార్యకర్త అయిన [కొ]ండమరాజు . . . . .  
. . . . . ఓరభద్రదేవికి దీపారా-
- 5 ధన నైవేద్యనకు సమర్పించిన . . . . . గ లెఖను నెల  
౧ కి కాలు<sup>1</sup>

**No. 555.**

(A.R. No. 329-A of 1901).

IN THE SAME PLACE.

- 1 శుభమస్తు [1\*] స్వస్తిశ్రీ జయాద్భుదయ శాలివాహన శకవర్షంబులు || ౧౮౮౮ ఆగునేటి  
తదు-
- 2 పరి వత్సమానం పరాభవ సంవత్సర శ్రావణ భ ౮ లు శ్రీమంమహారాజాధిరాజ రాజవర-  
మేశ్వర
- 3 శ్రీ ఓరప్రతాప శ్రీ సదాశివదేవమహారాయలు రత్నసింహాసనాకాశులై పుణ్యసాంబ్రాజ్యం
- 4 సేయించుండగాను | శ్రీమద్దేవదేవోత్తమ | శ్రీ తిరువెంగళనాథుని జోడవప్పరానకు ఆపుభ శ్రీ-
- 5 శ్వరదేవుని జోడవప్పరానకుంను ఆశ్రేయగోత్రం ఆపవంభ సూత్రం యజుఃశాఖాధ్య-  
యలకన
- 6 శ్రీమంమహామండలేశ్వర రామరాజు తిమయదేవ మహారాజుల కొమాకుడు కోనప్పయ-  
దేవ-
- 7 మహారాజుగారు శ్రీజయంతి పుణ్యకాలాన తమ తండ్రి రామరాజు తిమరాజుకు పుం-
- 8 ణ్యంగాను స్వామి తమ నాయంతనానకు పాలించి యిచ్చిన పెనుగొండపటణ పయకం సువ-  
న్నాదాయా-
- 9 నకు చలే అంగడ్లు ఎఱమంజివాకిటి కొమ్మి[పా]టి తిప్పయ అంగడి ౧ కొత్తకోట [ఎర]-  
భాక ౫[ప్పి]
- 10 అంగడి ౧ అర బాలయ అంగడి ౧ సింగిరి నాగప అంగడి ౧ ఆంతు యీ నాలుగు అంగడ్ల[కు]
- 11 చెల్లె సిధాయం కాలికె బిరాడం బెడిగ సహా ఫటిగ ౩౦ వరహాలు అక్షరాల ఫటి ముప్పె
- 12 వ . . . . సహారంశ్యోదక దానధారాపూర్వకంగాను
- 13 సర్వ మాన్యముగాను త్రివాణాధారబోసి యిస్తామి యీ రండు తిరుణా . . నాలుగు  
ఆంగడ్లపేరను యీ
- 14 జోడవపరం నడవే అందుకు మళ్లిగ తిమయ అంగళప రామాణ్యం . . . . .
- 15 త్రపాపుత్ర పరియంగాను ఆచంద్రాకణ్డా . . . . .
- 16 డచపర శిశాశాసనం యీ ధంమ్మ<sup>1</sup>

<sup>1</sup> The rest of the record is completely damaged.

**No. 556.**

(A.R. No. 329-B of 1901).

IN THE SAME PLACE.

- 1 శ్రీ శుభమస్తు [\*] స్వస్తిశ్రీ జయాభ్యుదయ శాలివాహన శకవరుషంగళు ౧౪౬౯ నయ  
చలె తదుపరి వస్త్రమాన
- 2 . . సంవత్సర కాత్తిక శుద్ధ ౧౫ శుక్రవారంనడు శ్రీమంత్తహారాజాధిరాజ రాజపర-  
మేశ్వర శ్రీ వీరప్ర-
- 3 . . . . . హారా యలు రత్నసింహాసనారూఢులయి  
ప్రధ్వీసాంధ్ర జ్యం చేయుచుండగాను
- 4 . . . . . యజ్ఞశ్శాఖాధ్యాయులయిన సోమవశోద్భవు-  
లయిన శ్రీమంత్తహారామండలేశ్వ-
- 5 . . . . . రాజుల కొమారుడు కోనప్పయ్యదేవ మహారా-  
జులుగారు కాశ్యపగోత్రం కాత్యాయ-
- 6 . . . . . న రామణయగారి కొడుకు అంచెగాల కృష్ణ-  
దాసులకు యిచిన ధ(౯౦)మ౯శాసన-
- 7 . . . . . ప్రతి శనివారముంన్న తిరువెంగళనాథుని పల్లకి  
ఉచాహంచేసి ప్రతి శనివారము
- 8 . . . . . చుకొని పల్కి యేగించుకొని వుండేయందుకు పె-  
నుగొండదుర్గానకు చెల్లె మచి . . .
- 9 . . . . . దకదానధారా[పూ\*]రక్రమము సభ్యప్పరిచేద-  
మయి మీకు ధారవోసి యిచ్చిదిది
- 10 . . . . . ను యీ తథాతిథి ఆరభ్యం గా తీసుకొని నీవు  
నీ పుత్ర పౌత్ర వరంపరెయమయి ఆచెంద
- 11 . . . . . తం శావనడపి పెనుగొండ పట్టణలోన పల్లకి  
సేవ యేగించి . . . . .
- 12 . . . . . దానపాలనయొక్కద్యే దానాభేయోనుపాలనం[\*] దానాస్వయం  
మహాప్నోతి పాలనాఽచ్యుతం పదం[||\*]

**No. 557.**

(A.R. No. 330 of 1901).

ON A BOULDER BY THE SIDE OF THE PATH LEADING TO THE NARASIMHA TEMPLE  
ON THE TOP OF THE HILL IN THE SAME VILLAGE.

- 1 శ్రీమ(౦)స[\*] జీవరాయనికి పుణ్య[౦\*]గాను
- 2 . . . . . [శాలివాహనశ][క\*][వరుషం]-
- 3 బులు ౧౫౫౮ అగు నేటి [భావ] సంవత్స-
- 4 రం శ్రేష్ఠ శు ౮ సోమ[నా]యని దాసరి-
- 5 నాయనివారు కొండమీది సేరువగా-
- 6 ఘ బ[యి]ర ఉపల[౯\*]కునుం నా[గి] వెం-
- 7 గళయ మనివి చేపరికొ[౦\*]డ మీది బయిరు-
- 8 ని చెరుఉచాత . కోటి నాగల్ల బా-

- 9 [ఖ] మి[ని]లిన స[ం\*]దుగొందులను కాయగను-
- 10 రు [తీసు]కొన్నాను రుకలు లేదు తమలో తాము కొట్లా-
- 11 డి యవరు చాడిచెప్పినాను చాడి విసేవానికీని తమ తల్లితం-
- 12 ద్రాజుల వానరాసిలో వధియించిన పాపాన పోదురు యీ ఆ-
- 13 న తన యవడు శేసినా తన సీమ[త్రి] తన నీరివానికీ యిచిన[ట్లు]
- 14 బయనశో-
- 15 ట దొడికి ఆ-
- 16 ందుకు య[వ]-
- 17 డు ఆసింబియ-
- 18 డెవటు<sup>1</sup>

**No. 558.**

(A.R. No. 331 of 1901).

ON A SLAB BUILT INTO THE FLOOR OF THE SAME TEMPLE.

- 1 నమస్తుంకశిరశ్చుంబచంద్రచామరచారవే త్రైలో-
- 2 క్యనగరారంభమూలస్తంభాయ శాంభవే॥
- 3 శ్వస్తీశ్రీ విజయాభ్యుదయ శాలివాహన[న]
- 4 శకవరుషంబులు ౧౭౭౮ అగుననెడి చాం-
- 5 ద్రమానేన నశనామ సువ్యత్యు ఛాణ్డణమా[నే]
- 6 అసితపక్షే ప్రథమాం సౌ(౦)వ్యవాసలే॥ శ్రీమద్రా-
- 7 జాఘరాజరాజ శ్రీహనుణపంశోద్భవుశైన
- 8 ఆగజతనట సాహెబులవారు సౌరా[ష్ట్ర]దేశం]-
- 9 బ్బులకు మాతృస్థానంబైన ఘనగిరి రావు . . .
- 10 సింహ్యాసనం మొదలైన అయిదు పరగణా-
- 11 ల ప్రభుత్వం సేయుచునుండగాను [వా]-
- 12 రి మున[పీ]దక్షరథారులైన మఘ . . . . .
- 13 పురస్తుడైన ఆది వెలమపంశోద్భవులైన . . . . .
- 14 వెంకటరెడ్డి నాయడు చల్వంట్ల పుత్రుడైన ఘణి . . . . .
- 15 వారి వ్యాపకులైన చలపతిరావు అనే అతడు యీ [ఘనగిరి] . . .
- 16 దుగ్గంమీద వుండే వ్యాటరాయస్వామిని దేవస్థానంలో . . . . .
- 17 సం॥రాలకిందట భూస్థాపనచేసివుండగా పునహా జీ . . .
- 18 ధారంచేసి దేవుణి ప్రతిష్ఠ సంప్రోక్షణ పుత్రవాదులు . . .
- 19 చినాడు యిండుకు మంగళ మాహా[శ్రీం శ్రీం]జేయు[ను]

**No. 559.**

(A.R. No. 332 of 1901).

ON A PILLAR OF THE GOPURA OF THE SAME TEMPLE.

- |                                                                                                                                                                                                                                                               |                                                                                                                                                                                                                                   |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <ol style="list-style-type: none"> <li>1 శ్వస్తీ[శ్రీ] [  *] జయాభ్యుద-</li> <li>2 య శాలివాహన [శక]-</li> <li>3 వరుషంబులు ౧౫౦[౩] ఆ-</li> <li>4 గునేటి [విమ] సంవ్యత్యరాన</li> <li>5 కృష్ణాష్టమి శ్రీమద్రాజాధిరా-</li> <li>6 జ రాజపరమేశ్వర శ్రీవీరప్ర-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>7 తాప శ్రీవీర శ్రీగంకదేవ మ-</li> <li>8 హారాయలుగారు పెనుగొ-</li> <li>9 ండ పట్టణమందు రత్నసింహా-</li> <li>10 సనాకూఢులై ప్రథివిసామ్రాజ్య-</li> <li>11 ము చేయుచుండంగాను <sup>2</sup></li> </ol> |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|

<sup>1</sup> The inscription is incomplete.

<sup>2</sup> The rest of the inscription is badly damaged.

## No. 560.

(A.R. No. 333 of 1901).

ON THE WALL OF THE EAST GATE OF THE SAME FORT, LEFT OF ENTRANCE.

- 1 శుభమస్తు || స్వస్తి శ్రీ[||\*] విజయా[భ్యు]దయ శాలివాహన శకవ-
- 2 రుషంబులు ౧౪౮౭ అగునేటి క్రోధనసంవత్సరం పుష్య శు
- 3 ౬ శులు శ్రీమద్రాజాధిరాజ రాజపరమేశ్వర శ్రీవీరవ్రతాప శ్రీవీరసదా-
- 4 శివదేవమహారాయలు విద్యానగరముందు రత్నసింహాసనానూలులై పు-
- 5 ధ్వస్తిరాసాంబ్రాంజ్యం చేయుచుండగాను పెనుగొండ భోగసముద్రం హను-
- 6 మంతపెరుమాళ్ దివ్య శ్రీపాదపద్మంబులకు ఆత్రేయగోత్రం ఆపస్తంభనూ-
- 7 త్రం యజుశాఖాధ్యాయులైన శ్రీమనమహామండలేశ్వర రామరా[జు] తిరు[మల]-
- 8 (మల)రాజయ్య దేవమహారాజులయ్యవారి కొమారుడు రామరాజుగారు యిచిన
- 9 దానపత్రాం ధర్మశాసనం స్వామి సదాశివదేవమహారాయలు మాకు [అమ]-
- 10 [ర]నాయక రానకు పాలించిన పెనుగొండదుగ్గ- పటణమందు . . [మళ్]గనుంకా-
- 11 నను స్వామి అమృతపడి దీపారాధనకు-
- 12 మా యంన్న రఘునాథరాజయ్యవారికి పుణ్యగాను సంత్రాంతిపు-
- 13 ణ్యకాలమందు దినం ౧కి గర్భుటి ఆడుగ మరీయాదను ధారబో-
- 14 శిషుస్తిమి ఆచంద్రక్రమంగానూ అనుభవించెద ఆని ఇచిన ధర్మ-
- 15 శాసనం | యిందుకు యవ్వరు తప్పినవారుంను తమ మాతాపితాళ్ల-
- 16 ను వారణాశిలోను పధ[సేసి]పాపానబోదురు మంగళమహాశ్రీ
- 17 శ్రీ శ్రీ శ్రీ శ్రీ.

## No. 561.

(A.R. No. 334 of 1901).

ON A SLAB BUILT INTO THE FLOOR OF SHER SAHIB MOSQUE IN THE SAME VILLAGE.

- 1 స్వస్తి శ్రీ [||\*] జయాద్భుదయ శాలివాహనశకవ-
- 2 రుషంబులు ౧౪౮౭ అగునేటి క్రోధన సంవత్సర
- 3 కార్తిక శుభ ౧౫లు | శ్రీమ<sup>1</sup>ద్రా[జా\*]ధి రాజరాజపరమేశ్వ-
- 4 ర శ్రీవీరవ్రతాప శ్రీవీరసదాశివదేవమహారా-
- 5 యలు విద్యానగరమున[ందు] రత్నశిం[హా]-
- 6 సనానూలులై పృథ్వీసాంబ్రాంజ్యం చేయుచుం-
- 7 నుండగానూ శ్రీమద్దేవదేవోత్తమ కామాక్షీ[వల్ల]-
- 8 భ ఘనగిరిదుగ్గా-ధీశ్వర సోమేశ్వరదేవుని-
- 9 కిని కామాక్ష్యంపకుంనూ ఆత్రేయగోత్రం
- 10 ఆపస్తంభనూత్రం యజుశాఖాధ్యాయులైన శ్రీమత్సహా-
- 11 మండలేశ్వర ఆరపిటి రామరాజు శ్రీర[ం]గరాజయ్యదే-
- 12 వమహారాజులుగారి పాత్రులైన తిరుమలరాజయ్యదేవ-
- 13 మహారాజులుగారి పుత్రులైనా రామరాజయ్యదేవమహా-
- 14 రాజులుగారు దంశంబెట్టి సమర్పించి యిచిన భూ-
- 15 దాన ధర్మశాసనపత్ర క్రమ మెట్లంనను స్వామి సదాశివదేవమహా-

<sup>1</sup> మ is written below the line.

- 16 రాయలు మాకు హమరనాయంకరానకు పాలించిన పెను-
- 17 గొండరాజ్యం రొద్దనాడు [యర]మంచి స్థలానకు [చె]-
- 18 లె [మ] లెకొండగ్రామ . . . . .

**No. 562.**

(A.R. No. 335 of 1901).

ON THE SECOND SLAB BUILT INTO THE FLOOR OF THE SAME MOSQUE.

- 1 బసూత్రంయజుశ్శాఖాధ్యాయులయిన
- 2 శ్రీమన్న(మ)హామండలేశ్వర ఆరపిటిరా-
- 3 మరాజు శ్రీరంగరాజయ్య దేవమహా-
- 4 రాజులుగారి పౌత్రులయిన తిరుమల-
- 5 రాజయ్య దేవమహా రాజులయ్యవారి
- 6 పుత్రులయిన రామ రాజయ్య దేవమహా-
- 7 రాజులుగారు యీ గ్రామం చతుశీమకుట(ంను)
- 8 లోనయిన నిధినిక్షేపజలపాషాణలక్షీ . . . . .
- 9 గామిసిద్ధసాధ్యంబుల నెడి అష్టభోగ
- 10 స్వామ్యసహిత<sup>1</sup>

**No. 563.**

(A.R. No. 336 of 1901).

ON THE SOUTH WALL OF THE ANJANEYA TEMPLE AT THE NORTH GATE OF THE SAME FORT.

- 1 శుభమస్తు [॥\*] శ్రీగణాధిపతేన్నమః ॥ నమస్తుంశిరస్తుంబిచంద్రచామరచారవే [॥\*]  
త్రైలోక్యనగరారంభమూలప్తంభాయ శంభువే । స్వస్తి శ్రీ [॥\*] జయాభ్యవయ శాలివా-  
హన
- 2 శకవరుషంబులు । ౧౪౯౯ ఆగునే[॥\*] ధాతు సంవత్సర మాఘ శు ౧౨ లు శ్రీమద్రాజాధి-  
రాజ రాజవర వేశ్వర శ్రీవీరవ్రతాప శ్రీవీరశ్రీరంగరాయ దేవమహారాయ-
- 3 లు పృథివిస్థిరసామ్రాజ్యం సేయుచున్నట్లుగాను క్షితమటు పింగళ సంవత్సర చైత్ర శు ౫  
నాడు [శ్రీపీ]రతిరుమల దేవమహారాయల సవరము చన్నప్పనాయునింగారు
- 4 పెనుగొండ పట్టణం కట్టుక యేల చున్న తిరుమల దేవమహారాయల వ్రతాపాన పెనుగొండ-  
పెదకోటకు వ్రతి పిల్లకోట [వ్రతి] వాకిళు బురుజులు అగడత మొదలైనవి కట్టిచ్చి పె-  
[ద]-
- 5 కోట [అ]గడిన్ని దగ్గంకోటాను జీర్ణోద్ధారణం సేయించెను పెనుగొండ మారకాపుర-  
చన్నరాయని కృపవల్లను ఊయ సంవత్సర పుష్యమాసాన వచ్చి కసరుకానుని జయించె-  
ను విభవ సంవత్స-
- 6 ర వైశాఖమాసాన వంచినమాలిఖానుండు మొదలైన సరదారుల జయించెను ధాత-  
సంవత్సర మాగ్గశిర బ[హ] ౧ నాడు వచ్చిన యేదులశాహిని జయించెను పెను-  
గొండ పట్టణం లైవసర్కిత వైన
- 7 దేవపట్టణము యీ పట్టణంల జయించెనేవారి కొడుగ కొస్తం ఇయధిదేవతాభూ అని  
వేయించిన శాసనానకు మంగళమ[హా\*] శ్రీ శ్రీ శ్రీ జే[యు\*]ను [॥\*]

<sup>1</sup> Probably this has to be read in continuation of A.R. No. 334 of 1901.  
<sup>2</sup> The rest of the record is damaged by a round pit cut in it.



No. 564.

(A.R. No. 337 of 1901).

IN THE SAME PLACE.

- 1 శుభమస్తు [1\*] నమస్తుంగసిరస్తుంబిచంద్రచామరచార[వే\*] [1\*] త్రయిలోక్యనగరారంభ-  
మూలస్తుంభాయ శంభవే [11\*] స్వస్తి శ్రీ [11\*] జయాద్భువయ శాలివాహన శకవ[రు]-
- 2 పంబులు గర్భ అగునేటి ప్రభవ సంవ(౧)త్సర కార్తీక శు ౧౨ లు శ్రీమద్రాజాధిరాజ  
పరమేశ్వర శ్రీపీఠప్రతాప శ్రీసదాశివదేవ మహారాయలు విద్యా-
- 3 న[గ]రమందు రత్నసిహ్యాసనాకాథులయి పృథ్వీసా[0\*] బ్రాజ్యం చేయుచునుండగాను ఆ-  
త్రేయగోత్రం ఆవస్తుంబనూత్రం యజుశ్యాఖాద్యాయులయి-
- 4 న ఆరక్షిటి గామరాజుగారి పవుత్యలయిన శ్రీ రంగరాజయదేవమహారాజులయవారి పుత్యల-  
యిన తిరుమలరాజయదేవమహారాజులయవారి
- 5 కార్యకర్తలయిన కుంచుచ్చంన్నప్పనాయనిగారు కావించి పి[ల్ల]కోటకు వివరం | పెను-  
గొండద గ్గం దిగువకోటకు ప్రతిగాను పిల్లకోట బాతలు ||
- 6 యిందుకు వాకిళ్లును || కొత్తలూలు || . బురుజులును | కటించి కొత్తగా అగడత తవించి తిరు-  
మలరాజయవారి ఆనతిక్రమాన వుద్ధా హనుమ-
- 7 ంత్తులి వాకిటను కుంచుచ్చంనననాయనిగారు సేయించిన శిలాశాసనానకు మంగళమహా  
శ్రీ శ్రీ శ్రీ శ్రీ శ్రీ జేయునూ||

No. 565.

(A.R. No. 338 of 1901).

ON THE WEST WALL OF THE SAME TEMPLE.

- 1 స్వస్తి శ్రీ [1\*] శ్రీ [1\*] నమస్తుంగసిరస్తుంబిచంద్రచామరచార[వే\*] [1\*] త్రయిలోక్యనగ-  
రారంభమూలస్తుంభాయ శంభవే || స్వస్తి శ్రీ [11\*] జయాద్భువయ శకవ[రు] సంవ[సం] సంవ[సం]
- 2 ఆంగిరస సంవత్సరద వయితాఖ సు ౧౦ గు | స్వస్తి [11\*] శ్రీమద్రాజాధిరాజ రాజపరమేశ్వర  
చతుస్వేంద్రాధిపస్వర శ్రీవిజయవరచంద్రాయరు సు-
- 3 బసంకతావిసంకదిం రాజ్యంగయలు రాయకంసనారాయణసంబ బిరుదనుళ్ళ ఆదిత్యమల్లన  
సంకద మోదేవర[జయ్యద] నాగా-
- 4 యాల కువార మయిలస్యగళు తంవ్వు తాయితందేగళగే వ్వుణ్యవరదగే స్వధంమూర్జిత-  
దానం పేనుగొండయి బసంకవిరభద్రదేవగిగే మోడి-
- 5 సిద మదావణ బాగిల గోపవరక్కే మంగళ మరాశ్రీ శ్రీ శ్రీ ఆదిత్యప్రతివ్య[ః] ప్రకాశితది-  
శాభాగః ప్రతాప్రేదయ్యేరాచిత్యాన్వయభూషణం భువి మకలనావత్య-
- 6 మల్లె నృపః | ఆశ్రేస్త్రసముద్రముద్రతమహిజు[ఖా]లకేత్తిశ్రియా యునాగక్షి సపాద-  
లక్షగిరిషు క్షోణి జీరం ధర్మకాః | [౧1\*] తస్మాన్వయే విశాలేభూత్సమనోద్యద-  
యా గమః [1]
- 7 శ్రీమోదేవరాజాఖ్యే మందార ఇవ నందనే | [౨1\*] నాగాంబాయామభూత్సస్మ  
స్మైలపాఖ్యే నాహాయశాః | నాత్తిమేఖాదతి స్వ[భా] శుకౌ ముకత మణియ్యుధా |  
[౩1\*] శ్రీరం-
- 8 దితరాధ్యగూర్ణి ప్రసాదాత్తత్వం దిత్రా తరుణోందుమోళేః | యో రం చ్యజీంతాకులి-  
తే-స్యేతంద్రస్త్రినేత్రపాదాభ్యన జాగరూకః || [౪ 11\*] జలనిధిశకధరయతవ ధరణే-
- 9 సంఖ్యే శకంబ్దసముదాయే | అంగిరసశరది మోసే వ్యేశాఖే ధవళపక్షదశమి యా | [౫ 11\*]  
తస్యాం సురగురునారే సద్గుణశీలస్య మ్యేలపానాత్మః | ఇహ రాయకంసనారా-

- 10 ಯಣ ಇತಿ ಜಗತಿ ಪ್ರಸಿದ್ಧಬಿರಿದಾಂಕಃ [೬\*] ಪ್ರೀತ್ಯಾ ಘನಗಿರಿನಗರೀವಂಧಿವಸತೋ ವೀರಭದ್ರ-  
ದೇವಸ್ಯ | ಗೋಪುರವಿದಮತಿರುಚಿರಂ ಪದಮಾಶ್ವಯ್ಯುಪುದಾಯಕಂ ನಿರಮಾಯಾತ್ || [೭ ||]\*
- 11 ಶ್ರೀವೈಲಸಸ್ಯ ಕೃತಿನೋ ಗೋಪುರನಿರ್ಮಾಣನಿರ್ಮಾಣೋ ಧರ್ಮಃ | ಆತಪನಮಾನಿಶಾಕರಮಾತಾರಕ-  
ಮೇಷ ವಿಜಯತಾಂ ಲೋಕೇ | [೮\*] ಮಂಗಳಂ ಭವತು [\*] ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಜಾವಗಲ್ಲಪುರಾಣ  
ದಕೇಶವ-
- 12 ಭಟ್ಟರ ಕೃತಿ | ಶ್ರೀಚೆನಮಲ್ಲಿಕಾರ್ಜುನ [\*] ಶ್ರೀ<sup>1</sup>

## No. 566.

(A.R. No. 339 of 1901).<sup>2</sup>

ON THE WALL OF THE BASTION AT THE NORTH GATE OF THE FORT IN THE SAME VILLAGE.

- 1 ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಬಿಚಂದ್ರಚೂಮರಚಾರವೇ ತ್ರೈಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭ-  
ವೇ || ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [11\*]
- 2 ಜಯಾಭ್ಯುದಯ ಶಕವರ್ಷ ೧೦೨೫ ನಯ ಜಯಸಂವತ್ಸರದ ಚೈತ್ರ ಸು [೧] ಮಂ ಸ್ವಸ್ತಿ [11\*] ಶ್ರೀಮ-  
ನ್ಮಹಾಮಂಡಲೇ-
- 3 ಶ್ವರ ಆರಿರಾಯವಿಭೂತ ಭಾಷೆಗತಪ್ಪುವರಾಯರಗಂಡ ಹಿಂದುರಾಯಸುರತೃಣ ಪೂರ್ವಪಶ್ಚಿಮ-  
ಸಮುದ್ರಾ-
- 4 ಧಿಪತಿ ಶ್ರೀವೀರಬುಕ್ಕಂಣವೊಡೆಯರು ಹೊಸಕೊಟ್ಟಯಮಹೀಪಾಲರ ಮೇದಿನಿಮಂಡಲವನು  
ನಿ[ಜ] ಭೂಮಿ-
- 5 ಡನವಾಗಿ ಪಾಲಿಸು[ಧ] ಹೊಸಪಟ್ಟಣದಲಿ ಸುಖಸಂಕಥಾವಿನೋದದಿಂ ರಾಜ್ಯಂಗೇಯ್ಯತ್ತ ತನ್ನ ಪಟ್ಟದ-  
ರಸಿ ಜೋ[ವಾ]ದೇನಿ-
- 6 ಯರ ಕುವಾರ ಶ್ರೀವೀರವಿರುಪಂಣವೊಡೆಯರಿಗೆ ಪೆನುಗೊಂಡೆಯ ರಾ[ಜ್ಯ]ನು ಕೊಟ್ಟು ಆ ಪಟ್ಟ-  
ಣದಲಿ ಸುಖದಿಂ
- 7 ರಾಜ್ಯವ ಪಾಲಿಸುತ್ತ ಪೆನುಗೊಂಡೆಗೆ ಸ್ಥಳದರ್ಗವಾಗಿ ಮಹಾಪ್ರಥಾನ ಆನಂತ[ರ]ನು ವೊಡೆಯರು ಮಾ-  
ಡಿಸಿದ [ಸೀ]ಳದ ಕಲ್ಲ ಕೋ-
- 8 [ಟ] ವೋನಿ ಗೊತ್ತಳನಂಕ ಬಡಗಣ ಸಂಧೆಯ ಕಬ್ಬಾಗಲಿಗ ಮಂಗಳ ಮಹಾ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ

## No. 567.

(A.R. No. 340 of 1901).

ON THE WALL OF THE SAME GATE.

- 1 ಶುಭವೆಸ್ತು | ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [11\*] ಜಯಾ[ಭ್ಯುದಯ] ಸಾಲಿ[ವಾ]ಹನ ಶಕವರುಷಂಗಲು ೧೪೫೫ ನೆ-  
2 ಯ ಕೋ[ಧಿ]ಸಂವತ್ಸರದ ಕಾರ್ತಿಕ ಶು ೧ ಸೋಲು ಶ್ರೀಮಂಮಹಾರಾಜಾಧಿರಾಜ ಪರ-
- 3 ಮೇಶ್ವರ ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ ಸದಾಸಿವವೇನಮಹಾರಾಯನ ನಿರುಪದಿಂದಿ ಶ್ರೀಮಂ-
- 4 ಮಹಮಂಡಲೇಶ್ವರ ರಾಮರಾಜಯ ವಿತಲಿಂ[ಶ್ಯ]ರವೇವಮಹಾರಸಗಳು ನಾಯಂದರಿಗೆ ಕೊಟ್ಟ  
ಶಸನ [ಪೂ]-
- 5 ವರ್ಷ ನಿಮಗೆ ತರುಗೆ ಕಾಣಿಕೆ ಬೇಡಿಗ ಏನುಂಟಾದದನೂ ನಾಳು ನಿಮಗೆ ಬಿಡಿಸಿ ನಿ[ವ]ಗೆ  
ಸರ್ವ-
- 6 ಮಾನ್ಯನಾಗಿ ಸಾಸನವ ಕೊಟ್ಟು [ಯಿಂನು ನಮಗೆ] ಆರೊಬರು ತಪ್ಪಿದರೆ ತಮ ತಂದೆತಾಯಿ-  
ಗಳನು
- 7 ವಾರಣಾಸಿಯಲಿ ಕೊಂಡ ಪಾಪದಲಿ ಹೋದರು ಶುನಕನ ಮಾಂಸವು ಸುರಾ ಭಕ್ಷಿಸುವ ಪಾಪ[ದ]-
- 8 ಲಿ ಹೋದರು ಕಡೆಯಲ್ಲಿ ನಾಯಂದರ ಮಕ್ಕಳಾಗಿ ಹೋದ ಪಾಪದ ಆವರು ಎಂದು ನಾಳು ನಿ-
- 9 ಮಗೆ ಕೊಟ್ಟು [ನಾ]ಸನ [ಸ]ರ್ವಮಾನ್ಯವ ಸಾಸನ ಮದಗೆ ವಿರು[ಹಾ]ಕ್ಷದಲಿ ಗೋವ ಕೊಂ-
- 10 [ದ] ಪಾಪಕೆ ಹೋದರು [11]

<sup>1</sup> At the end of the record are cut the figures of the crescent and the sun with that of a dagger pointing upwards.<sup>2</sup> This is partly published in *Ep. Ind.*, Vol. VI, p. 327, notes 2 and 3.

## No. 568.

(A.R. No. 340-A of 1901).

ON A PILLAR SET UP NEAR THE MUNSIF'S COURT IN THE SAME VILLAGE.

- 1 స్వస్తి శ్రి
- 2 శుభమస్తు [\*] నమస్తుంగ శిశ్చంబిచంద్ర-
- 3 బ్రాహ్మణ బ్రాహ్మణ్యే [] త్రిలోకేశ్వరగారంభ-
- 4 మూలస్థంభాయ శంభవే [] స్వస్తి శ్రి జ .
- 5 భ్యోదయ శకవర్ష ౧౨[౨౫] నయ [వ్య]-
- 6 [య] సంవత్సర కార్తిక శు ౧౫ శ్రి శ్రిమ-
- 7 [న్మ]కామండలేశ్వర శ్రివిరప్రతాప-
- 8 [ఠ]రారమహారాయరు స్థరారాయం<sup>1</sup>

## No. 569.

(A.R. No. 341 of 1901).

ON A SLAB SET UP IN THE COMPOUND OF THE READING-ROOM (THE OLD SITE OF THE KESAVASVAMIN TEMPLE) IN THE SAME VILLAGE.

- 1 శుభమస్తు [\*] స్వస్తి శ్రీ జయాభ్యుదయ శాలివా-
- 2 హన శకవర్షంబులు ౧౫[౨] అగు నేటి విక్రమ-
- 3 సంవత్సర మాఘ శుభ ౧౫ లు శ్రీమద్రాజాధిరాజ రాజ-
- 4 పరమేశ్వర శ్రీ వీరవ్రతాప శ్రీ వీర శ్రీరంగదేవ మహా-
- 5 రాయలుగారు పెనుగొండపటణమందు రత్నసింహా-
- 6 సనానాడులై పృథ్వీస్థిరసాంబ్రాజ్యం చేయుచునుండగాను
- 7 ప్రాకు రవుద్రి సంవత్సరం పుష్యమాసాన తిరుమలదేవ-
- 8 మహారాయలయ్యవారి వూడిగం చిప్పగిరి సింగమనాయ-
- 9 ని పాత్మలైన చెంపనాయుని పుత్మలైన చవరం చెంపనా-
- 10 యనిగారు తమ స్వామి తిరుమలదేవమహారాయలయ్య-
- 11 వారి ఆనతిని పెనుగొండపటణ[\*] యేలుతు[వు]-
- 12 డి తమ కులస్వామి మారకాపురం చెన్నరాయన్ని
- 13 ప్రతిష్ఠనేసి కోవిల కటించ్చి గోపురప్రకారాలు రథ-
- 14 మహాత్మహం మొదలయిన సకల కయి[\*]కయ్యలు సే-
- 15 యించి ప్రతిష్ఠాకాలమందు దేవుని అ[చ]క-
- 16 త్వా[న]కు స్థానాలవారు వోరుల నర[సి]ం భట్లు రా-
- 17 మాభట్లు అనంభట్లు మొదలైన జన ముసురి-
- 18 కిన్ని ధారబోశి కోవిల పడిధరస్వాస్థ్యలు వ్రాశే-
- 19 టండులకు జాటూరి అపరసుగారికి కరణీకంము-
- 20 ను ధారబోశి దేవుని కోవిలకు స్వస్థ్యలు సమర్పిం-
- 21 చిన వివరం [\*] ప్రాకు సంవత్సరాలను తిరుమల-
- 22 దేవమహారాయలకు వినపంశాయగాను పె-
- 23 నుగొండ పడుమటను చోలైమ[గ్రామా]నకు

<sup>1</sup> The pillar is mutilated at the bottom.

- 24 తా[ం]భ్రశాసనం యిచ్చి వహిశుభిశేయింవి ధారబో-  
 25 శి యిచ్చిన గ్రామం ౧ రఘునాథరాజయ్యవరు శ్రీ-  
 26 రంగరాయలయ్యవారు సమర్పించినవి ల-  
 27 కుమణోడయల చెరువు కింధను మడి ఖ ౧౧౦ [౫]  
 28 చేను ౧ గ ౩ బెస్తకుంటచేను ౧ గ ౧ ౧ | సిధిరాజుప[ల్లె]చె-  
 29 రువు కోనపరాజయ్యవారు కటింబింన్న సంమంధంచె-  
 30 రువుకిందను ప్రాకు నిలిచిన మడిదసపంధానకు [పె]-  
 31 ద చెరువుకిందను అధాంశమున్నుకోనా-  
 32 పురంచేను ౧ గ ౩ పల్లవోలిసీమ లోనుమొదవు-  
 33 కుంటక సాగ్రామాలవారిచాతను పొలం విడి-  
 34 పించుకొని కటింబిన శ్రీత[ం\*]గపురం గ్రామం  
 35 ౧ రామరాజయ్యవారు సమర్పించి[రి] లకుమణోడ-  
 36 యల చెరువుకింద మడి[తో]ట సహా ఖ ౨ దేవుని దీపారాధ[నకు]-  
 37 గానుల అంగళ్లు కంసప తంమయ్య తిరుప్పయ్య[కొత్త]కో-  
 38 ట ముద్దయ్య సహా అంగళ్లు ౩ సావిరాస్తిమినాయడు  
 39 సమర్పించినవి హరియసముద్రాన మడి ఖ [౧౪]  
 40 చోళసముద్రం రడికరణాలు సమర్పించి[న\*]వి మడి [ఖ ౧౦]  
 41 బాదెల వీరపనాయడు సమర్పించిడి మడి ఖ ౧౦ [చూ]-  
 42 [ప] నమ[ల్ల]క సమర్పించినడి గుయలూరి సీమలోని గురి-  
 43 జపల్లె గ్రామం ౧ [గవి]నాయడు సమర్పించిడి బు[రు]-  
 44 డకుంట సీమలోను లకుమాదేవిపల్లె గ్రామం ౧ చెంన-  
 45 పునాయడు సమర్పించినది ప[ల్ల]వోలి సీమలోను బే-  
 46 డిగె ఖ ౧ కి వడ్లు ఖ 1౦ లెఖనుగమ ౧ పెనుగొండదేశా-  
 47 లవారు సమర్పించిన మూడిసీసం [౧] శే[ఖా]బాచా-  
 48 మియ్య సమర్పించినవి భడుపల్లి కౌలువ ౧  
 49 కొండురి యెలమరాజు సమర్పించినది మడి ఖ [౧]  
 50 క్రయంగొంస [గ్రామాలు] గంగాధరసోమయాజు-  
 51 ల చేతను క్రయంగొంస చమళకుంట ౧ కి  
 52 చుటుసా గ్రామాలవారి చాత పొలం విడిపి-  
 53 ం[చె]కొని కట్టించిన చంనాపురం గ్రామం ౧ తి-  
 54 రువెంగళాచార్యుల చాత క్రయంగొంస కూరి-  
 55 [చె]మూడిపల్లెకు చప్పరపల్లె కంపాపల్లె చుటు-  
 56 [సా] గ్రామాలవారిచాత పొలం విడుపించు  
 57 కొని కట్టించిన రఘునాథపురం గ్రామం ౧

*Second Face.*

- 58 [అవు]భళ సోమయాజుల క్రిష్ణంభట్లు తిరుమల-  
 59 భట్లవల్లను తాంమ్రశాసనం సహం గాను క్ర-  
 60 యంగా వచ్చిన చెరుకూరు గ్రామం ౧ భాను-  
 61 సోమయాజుల గణపతిభట్లవల్లను శాక[ర]పల్లె-  
 62 ను క్రయంగా వచ్చిన విత్తులు x నరసమ తింమం-

- 63 మగారివల్లను రేచినాయని చెరువుకిందను క్ర-
- 64 యంగా వచిన బ్రాహ్మలకుంట మడిచేను భా[వి]
- 65 సహా కుంట గ యంప్తమారి నరసంభట్లు మొద-
- 66 లైన బ్రా(ం)హ్మలవల్లను క్రయంగా వచ్చిన రామా-
- 67 వరులవల్ల గ్రామం గ భయకారి రామప్ప మొదల-
- 68 యిన బ్రాహ్మలవల్లను క్రయంగా వచిన మణుత్తు-
- 69 ర్తి గ్రామం బ్రతులు గఁం | పెదిరాజుపల్లె అగ్రహారం మ-
- 70 హాజనాలచేతను క్రయంగాంనది ప్రాకు దేవులూ-
- 71 నకు చెల్లెటి పెద చెరువుకిందను మడి అధాంసం
- 72 చేను ముడువ[ర]హాలు గాక నిలిచిన చను[స్సీ]మ[కు]-
- 73 లోనయిన పల్లెలు కుంటలు సువణ్ణాదాయం పెద చె-
- 74 రువు కొత్తగా కట్టిన మడి కొత అయకట్టు సహా అ-
- 75 [ధాంసం] ఆ(ం) గ్రామాలు ౮ [కి] బ్రతులు గఁం॥
- 76 కుంట గ మడి ఖ X గ గ మగమ మూల వీసా ౨ గా-
- 77 [ను]ల అంగళ్ల సుంకసహా బేడిగె గ చేను య . ంట .
- 78 డి కానికలకు అచ్చానా బ్రతికి యిచినవి చిన మ . -
- 79 హారు చాకరపల్లె గ్రామాల బ్రతులు గఁ X బ్రాహ్మల
- 80 వోజ గ కరణీకానకు ఆవరనాయకు . . . . .
- 81 లి చెరువుకింద మడి ఖ గఁం చేను గ గ గ యింత్త-
- 82 వట్టుగాక నిలిచిన స్వాస్తులు గ్రామాలు మడిచేను
- 83 మగమమూలవీసం అంగళ్లు తోంటలు బే-
- 84 డిగె సహా స్వామి అముతపడి నైవేద్యాలకు తిరువా-
- 85 [రా]ధనలకు అంగరంగవయిభవాలకు పల్లకిశా-
- 86 . లేరు తిరుణాలకు రామాంజకూటం శ్రీవ-
- 87 యిష్టవులకు తిరునక్షత్రలకు పంచపవాలు స-
- 88 హా మొదలయిన సకలవిధ కయింకయ్యా-
- 89 లుంన్న మా యేలినస్వామి తిరుమలదేవమ-
- 90 హారాయలకు శ్రీరంగదేవమహారాయ-
- 91 లకు పుణ్యంగాను సవరం చంన్నప్పనాయడు స-
- 92 మపింబిన ధర్మ సీలాశాసనం శ్రీ శ్రీ శ్రీ
- 93 ధానపాలనయోమధ్యే దానాశ్రీయోనుపా-
- 94 లనం దానాత్వ్యగమవాప్నోతి పాలనాద్యు-
- 95 తం పదం[||] యేకైవ భగవీ లోకే సర్వేషామేవ-
- 96 భూభుజాంన భోజ్యా న కరగ్రాహ్య విప్రదత్తా వ-
- 97 సుంధరా|| స్వదత్తాద్విగుణం పుణ్యం పర-
- 98 దత్తానుపాలనం పరదత్తాపహాణ స్వద-
- 99 త్తం నిష్కలం భవేత్|| స్వదత్తం పరదత్తం
- 100 [వా] యో హ రేథ వసుంధరాం [!]\* కష్టకారవసహ-
- 101 ప్రాణి విష్టాయాం జాయతే క్రిమి|| మంగళ
- 102 మహాశ్రీ శ్రీ శ్రీ శ్రీ

## No. 570.

(A.R. No. 342 of 1901).

ON THE WEST WALL OF THE MANDAPA IN FRONT OF THE AVIMUKTESVARA TEMPLE  
IN THE SAME VILLAGE.

- 1 ಶ್ರೀ ಶುಭಮೇಸ್ತು ಶ್ರೀ . . . [ದ್ವೇನ] ಮಂತ್ರಿದುಗ್ಧಜಲಧೌ ಜಾತೇ ಸೆ . . . . .  
. . . . . ಯಶ್ರೀಶಕ್ತ್ಯಂದ್ರ . . . . . ಅನಂತಪ ನಾಗಪೌ . . . . .  
. . . . . ಜಯ . . . . .
- 2 ತಂತ್ರ[ಜ್ಞೋ] ರಾಜಾಧೀಶ್ವರದೇವರಾಯನೃಪತೇ ಭೂಲೋಕರಕ್ಷಾಮಣೇಃ ಸಾಂಮ್ರಾಜ್ಯೈಕಧುರಂ-  
ಧರೋ ಮತಿಮತಾಮಗ್ರೇಸರೋ ಯೋ ವಿಭುಃ || ಭ್ರಾತೃಭೈಃ [ವಿ] . . . ದಾರಪದವೀ-  
ಪಾರಂಗತಾ . . . . . ಂಸುತೋ ವಿಜಯತೇ ರಾ[ಜಸ್ಯ]-
- 3 ಚೂತಾಮಣೇರ್ಯ . . . . . ಪರಾ ಸ್ರಾಯಃ . . . . .  
. . . ನಾರ್ಥಿಜನಾಯ ದತ್ತಾ ದತ್ತಂ ನ . . . . . ಶಿವತಾ . . . . .  
. . . . . ಸ್ಯ ದಃಷ್ಠಾ ನ . . . . .
- 4 . ಯ[ಕ]ಮಣಿ . . . . . ದೃಶಃ ಕರ್ಣಾವತಂಸೀಕೃತಾದು . . .  
ದರವಿಂದನೇತ್ರ . . . . . [ಸದಾ]ರವಿಂದ . . . . . ಪಿಸುಲ್ಲಿ . . .  
. . . . .
- 5 . . . ಬಲನಿಧಿ . . . ವಿಜಯತೇ ಯಸ್ಯ . . . ಸ್ಯಂ ವಚಃ || ಯಸ್ಯಾನಸ್ಯ . . . . .  
. . . . . ಭೂಷಣಂ ವೀಕ್ಷತಾ ಯಾ ವಿತತಾ ದಯಾರಸ[ಸು]ಧಾಧಾರಾಯುರೀ ಭೂಷಣಂ |  
. . . . . ನು[ಚರಿ]ತ . . . . .
- 6 ಶ್ರೀಮದ್ರಾಮ . . . . . ಕಾಂಘ್ರಿನತಿಮೂರ್ಧ್ನಿ ಪರಂ ಭೂಷಣಂ || ಸೌಂದ . . . . .  
. . . . . ಧರ್ಮಾದ್ಯ ಮಮೈಕ್ಯತಾಬ್ರತಭೂ . . . ಹಿತಾಕೂನುಲ್ಯಮಹಿತೋ  
ಹಾರೀತಿವಂಶಧ್ವಜಃ [\*] ಶ್ರೀಮದ್ಯೋ . . . . .
- 7 ಪ್ರಾದುರ್ಭಾವಮುಪೇ[ಯುಷಃ] ಪುರಭಿದೋ ಮಂಗಲ್ಯ ಲಿಂಗಾತ್ಮನಃ . . . . .  
ತ್ಯೈದ್ವಿವೈವ್ಯಮು . . . ಕೈರುದಂಚಿತಮಣಿಃ ಸ್ವರ್ಣೋಜ್ವ[ಲೈಭೂ]ಷಣೈಃ ಚಿತ್ರೇಷ್ವೇವ  
ಮಯೋ . . . . .
- 8 . . . ಅಶೇಷಜಗತಾಂ . . . . . ಅಗ್ರತೋ ರಚಿತಾ . . . . .  
ಟಪಂ . . . . . ರಂಗಮಂಟಪಂ ಪ್ರ . . . . . ರಿದಮಚೀಕರದ್ಗುರೋರಾಜ್ಞಯಾ  
ವಿಲಸದುಚ್ಚೈಗ್ಗೋಪುರಂ || ಗೌದ್ರ . . . . .
- 9 . ದ್ವಿಮಾನಮೃಹಾಚೋದ್ಯಮಾಕಲ್ಪಂ [ರ]ಕ್ಷ್ಯತಾಮಿದಂ || . . . . .  
ಮನುಪಾಲಯಂಸ್ವ ರಃ | . . . . .

## No. 571.

(A.R. No. 342-A of 1901).

ON TWO BEAMS BUILT INTO THE ROOF OF THE MANDAPA IN FRONT OF THE SAME TEMPLE.

First Beam.

- 1 श्री शुभमस्तु [॥\*] श्रीमत्या सह गंगया निजगणैर्युक्तोविमुक्तेश्वरो विध्यस्तंभनभाजि कुंभतनये  
स्पष्टीकृतानुग्रहः । काशीक्षेत्रनिकेतनाद्विचलितः प्राप्तो दिशं दक्षिणां साक्षाद्भ्रूपरं निवासम-
- 2 करोद्वाह्ने सरस्युज्वले । ० । तत्रोपासनया विचित्रतरया ते[न]र्षिणा हर्षितस्तस्य प्रार्थनया  
चर्तीद्रपदवीमास्थाय भूस्थां जनान् । मूर्त्या स्फूर्तिजुषा दयारसमयैर्नेत्रांचलैरंचितैर्वाक्यैर्जीव-  
परैक्यबोधनपरैर्यथार्थक-

- 3 तार्थान्वयघात् । ७ । एतस्याद्भुनचेष्टिनस्य यमिनस्तस्याविमुक्तप्रभोर्धत्ते पादनमस्क्रिया तनुभृतां प्राज्याधि  
राज्यश्रियं । संघत्ते गुणवर्णनापरिमळं वाक्ये सुधामाधुरीं चाधत्ते स्मरणं पुमर्थजननीमन्तः-  
परां संविदं ।
- 4 २ । तेनागस्त्यमुनीश्वरेण तपसा प्राशस्त्यभाजा पुनः स्तोत्रेश्चित्रपदैरुपास्य स शिवो ना[ना]र्त्यदः  
प्रार्थितः । ख्याते ब्रह्मसरस्तटे घनगिरौ श्रीहेमकूटाचले स्थानेषु त्रिषु च स्थितिं चिरमगा-  
न्मंगल्यलिगात्मना । ४ । ता-
- 5 पानां त्रितयं त्रयं च वपुषां नृणामवस्थात्रयं दौस्थ्यं नेतुमिवाचिरेण भगवान्मन्येविमुक्तेश्वरः ।  
त्रिस्थानीप्रतिरूपमाश्रयदिह स्थानत्रयं वैभवैः कांतं [कीर्त्ति]तदायकैरविरळैः सर्वात्तिनिर्वा-  
सनैः । ५ । भक्ताभीप्सित-

*Second Beam.*

- 6 दाननिर्जरतरोरस्याविमुक्तेशितुः प्रेयान् कुंभभवोवतीर्य स भुवे श्रीवामनेद्रात्मना । रत्नस्वर्णमयै-  
र्नवोपकरणै राजोपचारोचितैर्ध्यानैश्चागमचोदितैरपचितीरंतर्वाहिश्चाचगन् । [६] ॥ गिर्यक्ष्यमि-  
सुधामरीचिग-
- 7 णिते शाके शुभे पार्थिवे वर्षे फाल्गुननाम्नि मासि धवले पक्षे दशम्यां तिथौ । वारे भानुमतो  
ग्रहैरनुगुणैरंगीकृतं मंगलं भक्त्या भव्यमचीकर[द्व]नगिरावेतच्छिलामंदिरं । ७ । एतेन प्राथि-
- 8 तेन कुंभजनुषो लीलावतारात्मना [श्री]मद्दामनयोगिना विरचितं शैवं शिलामंदिरं । आकल्पं भुवि  
कल्पतां घनरणद्वण्टामृदंगावलीभेरीडिडिमशंखकाहलमहामंगल्यनादान्वितं ।
- 9 । ८ । दुस्थत्वमस्य जगतो निखिलस्य हंतुं सुस्थत्वमारचयितुं कलितं प्रयत्नात् । शैवं शिलालय-  
मिमं परिपालयंतु लोकद्वयीगुणपराः सुजना विधिज्ञाः । ९ । विघत्तामविमुक्तेशो धर्म्यस्यैतस्य  
कर्मणः । क-
- 10 [र्तुः] कारयितुश्चानुमंतुः पालयितुः सुखं ॥ १० ॥ मंगल महाश्री श्री श्री

**No. 572.**

(A.R. No. 342-B of 1901).

ON A PILLAR SET UP CLOSE TO THE WELL NEAR THE TRAINING SCHOOL  
IN THE SAME VILLAGE.

*First Face.*

- |                                         |                                     |
|-----------------------------------------|-------------------------------------|
| 1 ಶುಭಮೆಸ್ತು [1*] ನಮೆಸ್ತುಂಗಶಿರಶ್ಚ್ಯುಂಬಿ- | 10 ಗೆಯಿಉತ್ತಂ ಯಿರಲು [1*] ಅಸ್ತಿ ಶ್ರೀ- |
| 2 ಚಂದ್ರಚೂಮರ[ಚೂರ*]ವೇ [1*] ತ್ರೈ-          | ರಾಯ-                                |
| ಲೋಕೈನಗರಾರಂ-                             | 11 ಸಾಂಕೋ ದ್ವಿಜಕುಲತೀಲಕಸ್ಪೋಮಯಾ-       |
| 3 ಭಮೂಲಸ್ತಂಬಾಯ ಶಂಭವೇ [1*] ಸ್ಯ-           | [ಮಾ]-                               |
| ಸ್ತು                                    | 12 ತೈಸೂನುಬರ್ಚಾರದವ್ಯಾಕಾ[ಯಭಕೋ-        |
| 4 ಶ್ರೀ[1*]ಜಸಾಭ್ಯುದೇಸು ಶಾಲಿವಾಹನಶ-        | ವಿ] .                               |
| 5 ಕವರ್ಷಂಗಳು ೧೪೫೪ ನೆಯ ನಂದನ               | 13 ಣಧನಮಹಾಧ್ಯಾನಧವೇರ್ಚ್ಯೇ ವಿನೀತಃ      |
| 6 ಸಂವತ್ಸರದ ವೈಶಾಖ ಶು ೧೫ [ಮ]ಲು            | [1*]                                |
| 7 ಶ್ರೀಮದ್ರಾಜಾಧಿರಾಜರಾಜಪರಮೇಶ್ವರ           | 14 ಧೀಮಾ[ನ್] ಶ್ರೀಕೊಂಡಯ್ಯಾರೈಃ ಪೃಥುಲ-  |
| 8 ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ ಶ್ರೀಅಚ್ಯು[ತ]ವೇವರಾಯ      | ತರ-                                 |
| 9 ಮಹಾರಾಯರೂ ಪೃಥಿನಿಸಾಂಬ್ರಾಹ್ಮಣ-           | 15 ಯಶಾಸ್ತಸ್ಯ ಪುತ್ರೋರೈವಾಖ್ಯಾಃ ಕ-     |
|                                         | [ಣಾರ್]-                             |

- 16 [ಟೀ] ದಂಡನಾಥೇಶ್ವರ ಜಯತಿ ಗುಣನಿಧಿ-  
ದ್ವೇಷ-
- 17 ವೆಭೋದೇವಸೇಶ್ವರ || [೧ ||\*] ಭಾರದವ್ಯಾ-  
ಜಗೋತ್ರದ
- 18 ಆಶ್ವಲಾಯನಸೂತ್ರದ ರು[ಕ್]ಶಾಖೆ-
- 19 ಯ ರಾಯಸದ ಕೊಂಡ್ತ ಮರಸೆಯ್ಯ-
- 20 ನನರ ಕುಮಾರ[ರ\*]ರೂ ಶ್ರೀಮಮ್ಮಹಾ  
ಪ್ರಧಾ-

- 21 ನರಾದ ಅಯ್ಯಸದಣ್ಣಾಯಕರೂ
- 22 ಅಚ್ಯುತದೇವರಾಯಮಹಾರಾ-
- 23 ಯರಗ ಪುಂಜ್ಯವಾಗಬೇಕೆಂದು
- 24 ವೆನುಗೊಂಡೆಯ ಸೋಮೇಶ್ವರದೇವರಿಗೆ
- 25 ಚೋರಸಮುದ್ರದ ಕೊ . . . . .
- 26 . . . . .

Second Face.

- 27 ದೇವಾಂಗ ಭಕ್ತ ತಿಸ-
- 28 ನ ಬೊಂಮಿಶೆಟಿಯ-
- 29 ರ ಪಾಳೆಯ ದಮ .
- 30 [ದರೆ] ವೊಡಲಾದ ಸಕ-
- 31 ಲಾದಾಯವೆನೂ ಸೆವ-
- 32 ತ್ರಪ್ರಯು[ಕ್ತ] ಜೀಷ್ಯಮಾ-
- 33 ಸದ ರಥೋತ್ಸವಸೇವಾ ನಿ-
- 34 ಮಿತ್ತವಾಗಿ ಮಹಾಮೈಶಾ-
- 35 [ಖ] ಪುಂಜ್ಯ[ಕಾ\*]ಲದಲು ಪೆ-
- 36 ನುಂಗೊಂಡೆಯ ಸೋಮೇ[ಶ್ವ]-
- 37 ರವೇ[ರಿಗೆ] ಆಚಂದ್ರಾರ್ಕ-

- 38 ನ್ನಾಇ . . . . . ಸ-
- 39 ಮರ್ಪಿಸಿದ ತಪನ ಬೊಂ-
- 40 ಮಿಶೆಟಿಯರ ಪಾಳ್ಯದ
- 41 ಧರ್ಮಶಾಸನ | ದಾನಪಾ-
- 42 [ಲ]ನಯೋರ್ಮ್ಯದ್ಯೇ ದಾನಾ-
- 43 ಛ್ರಿಯೋನಪಾಲನಂ
- 44 ದಾನಾತ್ಸಗ್ಗ[ಮವಾಪ್ಪೊಳಿತಿ]
- 45 ಪಾಲನಾಃದಚ್ಯುತಂ ಪದಂ [||\*]
- 46 ಸಾಮಾನ್ಯೋಯಂ ಧರ್ಮ-
- 47 ಸೇತುಸ್ಯಪಾಣಾಂ ಕಾ<sup>1</sup>

No. 573.

(A.R. No. 343 of 1901).

ON THE SOUTH WALL OF THE RAMASVAMIN TEMPLE IN THE SAME VILLAGE.

- 1 ಉಭಮಸ್ತು || ಸ್ವ[ಸ್ತಿ] ಶ್ರೀ ಜಯಾಭ್ಯುದಯ ಶಾಲಿವಾಹನ ಶಕವರ್ಷಾಬು ೧೦೦೦ರ೬ ಛ-
- 2 ಲಿ ತದುಷರಿ ವರ್ತಮಾನಂ ನಳ ಸಂವತ್ಸರ [ಜೈಷ್ಠ] ಬ ೧೪ ಸೌ ಶ್ರೀಮನು ಮಂಡಲೇ[ಶ್ವ]ರ ರಾಮ-  
ರಾಜು ಕೊನಪ್ಪಯ-
- 3 ದೇವ ಮಹಾರಾಜಾಯವಾರು ಪೆನುಗೊಂಡ ಶ್ರೀಲಕ್ಷ್ಮಿನಾರಸಿಹ್ಯಾದೇವ[ನಿಕಿ] ನಂದ ದಿಪಂನಕು ಸಮ-  
ಪ್ಪಿ[-]ವಿನ-
- 4 [ದಿ ಸ್ತಲಸುಂಖಕಟನ] ಅಚೆ ನಾಲುಗು ರುಕಲು ನಾಲುಗು ತಾರಾಯ ಸಮಪ್ಪಿ[ಸ್ತಿಮಿ] ಆಚಂ[ದ್ರಾ\*]-  
ಕನಸ್ಥಿಗಾ ಛಲ-
- 5 ನಿ [ಮಂ]ಗ್ಗಳ ಮಹಾಶ್ರೀ ಶ್ರೀಜೇನು ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ

No. 574.

(A.R. No. 344 of 1901).

ON THE ROCK CLOSE TO THE POND (NAGARA-BHAVI) ON THE TOP OF THE HILL  
IN THE SAME VILLAGE.

- 1 ಶುಭಮಸ್ತು[||\*] ನಮಸ್ತುಗಾಶಿರ(:)ಶ್ಚುವಿಚಂದ್ರವಾಮರವಾರವೇ | ತ್ರೈಲೋ[ಕ್ಯ]ನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ ||
- 2 ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ [ಜಯಾ]ಭ್ಯುದಯ ಶಾಲಿವಾಹನಮಕವರ್ಷ[ಪ]ಮುಲ . . . . . ನಗುನೆಡಿ ಸ್ವಭಾನುಸಂವತ್ಸರ ಮಾಘ-
- 3 ಶು ೨ ಗುಲು ಶ್ರೀಮದ್ರಾಜಾಧಿರಾಜ [ರಾಜಪರಮೇ]ಸ್ವರ ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ ಶ್ರೀರಂಗರಾಯದೇವಮಹಾರಾಯಲವಾರು
- 4 ರತ್ನ . . . . .

<sup>1</sup> The rest of the record is built in.



5-12 . . . . .

13 पितामहप्रपितामहलकु पुण्यंगानु प्रतिष्ठेतिन चास-

14 . . . . . ನಮಃ[\*] ಶ್ರೀನಾಗನಾಥಾಯ ಲೋಕನಾಥಾಯ ವೇ ನಮಃ

15 ನಮಃ ಸಕಲಕಲ್ಯಾಣದಾಯಿನೇ [ಶಂಭವೇ] ನಮಃ ಶ್ರೀ

**No. 575.**

(A.R. No. 344-A of 1901).

ON A STONE BUILT INTO THE WALL OF THE RAMATIRTHA IN THE SAME PLACE.

- 1 ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚ್ಛಂಭಿ(ತ)ಚಂದ್ರಚಾಮರಚಾರವೇ(ತ್) [\*] ತ್ರಯಿಲೋಕೈನಗರಾರಂಭಮೂ-  
 2 ಲಸ್ತಂಭಾಯ ಶಂಭವೇ(ತ್) || ಶ್ವಸ್ತಿ ಶ್ರೀ [||\*] ಜಯಾಭ್ಯುದಯ ಶಕವರುಷ ಂಷಿಂಕ ನೆಯ ಅಗ್ನಿ-  
 3 ರಸಂವತ್ಸರದ ಚಯಿತ್ರ ಸುಂ ಸೋಮವಾರದಲು ಶ್ರೀಮನ್ಮಹಾಮಂಡಳಶ್ವರಂ ಅರಿರಾಯವಿಭಾಡ  
 ಭ:-  
 4 ಸೆಗತವ್ವವರಾಯ[ರ]ಗಂಡ ಪೂರ್ವಾಶ್ವಿಮೆದಕ್ಷಿಣಸಮುದ್ರಾಧಿಸತಿ ರಾಜಾಧಿರಾಜ ಪರಮೇಶ್ವರ  
 5 ಶ್ರೀವೀರಪ್ರತಾಪ ಹರಿಹರಮಹಾರಾಯ[ರ\*] ರಾಜ್ಯಾಭ್ಯುದಯದಲು ಸಮಸ್ತ ದುರ್ಗಗಳಲಿ ಭಂಡಾರ-  
 6 ಗ[ಳ] ಪರಮವಿಶ್ವಾಸ ರೊದ್ದ ದಗೋವ ನಿಗಳಂಕಮಲ ಭೆಂಟರಭಾವ ಪರನಾರಿಸಹೋದ-  
 7 ರ ಅಽವತ್ತಾಽಮಂಡಳಕರತೆಗೆಂಡುಗಂಡ ಗೋಪಿಗೋವಿಂದ ದಾನವಮುರಾರಿ ಶಸ್ತ್ರಶಾಸ್ತ್ರ)-  
 ಉಭಯವೇದಿ-  
 8 ರಾಯರಗಂಡ ಪೋಲಗೂಡನ ರಾಮನಾಯಕರಿಗವು ಪುಣ್ಯಾ[ಂ\*]ಗನೆ ಚಲವನಾಯಕಿತಿಗೆಲೂ  
 ಸುಪ್ರತ್ತು  
 9 ಗೋಪಿನಾಯಕನು ಪೆನುಗೂಡೆಯ ದುರ್ಗದಮೇಲೆ ಮಾಡಿಸಿದ ರಾಮತೀರ್ಥ[ಫ]ಕೆ ಮಂಗಳ ಮಹಾ-  
 ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ

**No. 576.**

(A.R. No. 345 of 1901).

ON A SLAB PLACED BY THE SIDE OF THE WELL IN THE PARSVANATHA TEMPLE  
AT THE SAME VILLAGE.

- 1 ಸು . . . . . ದ್ರಾ-  
 2 ಯರಾ . . . . . ಮ-  
 3 ಹಾವಾ . . . . . [ದಾ]  
 4 ಮಹ ಸಕಲವಿದ್ಯಾಸ್ವನಚಕ್ರವರ್ತಿ ಶ್ರೀಧ-  
 5 ಮಫಭೋಷಣಭಟ್ಟರಕದೇವರ ಗುಡ್ಡಿ  
 6 ನಾಗಾಯಿಗೆ ಮಾಡಿಸಿದ ನಿಷಿಧಿ  
 7 ಭದ್ರಮಸ್ತು ||

**No. 577.**

(A.R. No. 345-A of 1901).

ON A SLAB BUILT INTO THE CENTRAL NICHE OF THE JAMI'MASJID AT THE SAME VILLAGE.

*Text.*

بدور عهد خلافت علي عادلشاه  
 که باد ظل ابد بر مفارق انام  
 بوقت حاکم عبدالمسین صاحب جاه  
 بنای مسجد عالی عز... را سلطان نام

نهاد و خانقہ و حجرہای اہل صلاح  
 ز بس مروج دین ساخت خانہ اسلام  
 ندای مال تواریخ آن بگوش رسید  
 قول و جہت شطر المسجد الحرام

Transcript.<sup>1</sup>

*Ba-dauri 'ahdi khilāfati 'Alī 'Ādil shāh*  
*Ki bād Zilli abad bar mafāriqi anām*  
*Ba-waḡti ḥākim 'Abd'ul Husain sāhibi jāh*  
*Binā'i masjidī 'ālī 'az . . . . zā sultān nām*  
*Nihādo khanqaho ḥujrahāi ahli ṣalāh*  
*Zi bas murawwaji dīn sākht khānā'i Islām*  
*Nida'i sālī tawāriḡhi ān ba-goṣh rasīd*  
 "Fawwālī wajhaka *shatra'l Masjidī'l Harām.*"

Translation.

- 1 During the period of the sovereignty of 'Alī 'Ādil Shāh (II), may the shadow (of his protection) last for ever over the heads of people!
- 2 During the administration of 'Abd'ul Husain, the exalted, the foundation of the lofty mosque . . . . named after the Sultān
- 3 Was laid, and the monastery and the cells for (the accommodation of) the pious (were built): (the builder) made enough provisions for the propagation of the 'faith' from the 'house of god.'
- 4 This voice reached the ear regarding the date of the building: *Turn thy face towards the Holy Mosque.*

NOTE.—The last hemistich is a quotation from the *Qur'ān* (Chap. II), and according to the Abjad system gives the date 1477 A.H. (1669 A.D.) The literary style of the verses is very poor and they contain mistakes of idiom and grammar.

### No. 578.

(A.R. No. 346 of 1901).

ON THE BASE OF THE RUINED SIVA TEMPLE AT SOLAPURAM,  
 VELLORE TALUK, NORTH ARCOT DISTRICT.

Published in *Epigraphia Indica*, Vol. VII, pp. 195f.

### No. 579.

(A.R. No. 347 of 1901).

ON A SLAB BUILT INTO THE FLOOR OF THE MANDAPA OF THE MALLIKARJUNA TEMPLE  
 AT DHARMAPURI, DHARMAPURI TALUK, SALEM DISTRICT.

- 1 [ஹ்]ஹ் ஹ் [||\*] குவொத்தங்கசெ[ரடிசெ]-
- 2 வற்கு யாண்டு [உயெ எழா ஆ]வகு
- 3 . . . . . திரும[ண்] . . . . .
- 4 . . . . . [செ]ய்வித்தான் எத்<sup>2</sup> . . . . .

<sup>1</sup> The transcript and translation of this inscription were furnished by Mr. Ghulam Yazdani M.A., Epigraphist to the Government of India for Persian and Arabic inscriptions.

<sup>2</sup> The rest of the record is completely worn out.

## No. 580.

(A.R. No. 348 of 1901).

ON FOUR SIDES OF A BROKEN PILLAR LYING IN THE MARIYAMMAN TEMPLE IN THE  
FORT AT THE SAME VILLAGE.

## First Face.

- |                                 |                                    |
|---------------------------------|------------------------------------|
| 1 சீவீ சகந்யசகாலா--             | 4 [ஃ] சீவீசுரீ சீவீசுரீ            |
| 2 [தீ]த சீவீசுரீ சீவீசுரீ--     | 5 [சீவீசுரீ] சீவீசுரீ <sup>1</sup> |
| 3 [சீ]வீசுரீசுரீசுரீ சீவீ[சீ]-- |                                    |

## Second Face.

- |                      |                                |
|----------------------|--------------------------------|
| 6 சீவீசுரீ சீவீசுரீ  | 11 [சீ] சீவீசுரீ சீவீசுரீ      |
| 7 சீவீசுரீ சீவீசுரீ  | 12 சீவீசுரீ சீவீசுரீ           |
| 8 சீவீசுரீ சீவீசுரீ  | 13 . . . சீவீசுரீ              |
| 9 [சீ]வீசுரீசுரீசுரீ | 14 . . . சீவீசுரீ <sup>1</sup> |
| 10 சீவீசுரீசுரீசுரீ  |                                |

## Third Face.

- |                      |                                   |
|----------------------|-----------------------------------|
| 16 சீவீசுரீ சீவீசுரீ | 21 சீவீசுரீ சீவீசுரீ              |
| 17 சீவீசுரீ சீவீசுரீ | 22 சீவீசுரீ சீவீசுரீ              |
| 18 சீவீசுரீ சீவீசுரீ | 23 சீவீசுரீ சீவீசுரீ              |
| 19 சீவீசுரீ சீவீசுரீ | 24 சீவீசுரீ சீவீசுரீ <sup>1</sup> |
| 20 சீவீசுரீ சீவீசுரீ |                                   |

## Fourth Face.

- |                      |                                   |
|----------------------|-----------------------------------|
| 25 சீவீசுரீ சீவீசுரீ | 31 சீவீசுரீ சீவீசுரீ              |
| 26 சீவீசுரீ சீவீசுரீ | 32 சீவீசுரீ சீவீசுரீ              |
| 27 சீவீசுரீ சீவீசுரீ | 33 சீவீசுரீ சீவீசுரீ              |
| 28 சீவீசுரீ சீவீசுரீ | 34 சீவீசுரீ சீவீசுரீ              |
| 29 சீவீசுரீ சீவீசுரீ | 35 சீவீசுரீ சீவீசுரீ <sup>1</sup> |
| 30 சீவீசுரீ சீவீசுரீ |                                   |

## No. 581.

(A.R. No. 348-A of 1901).

ON A HERO-STONE SET UP IN A HOUSE-SITE IN THE MUHAMMADAN QUARTER OF THE  
SAME VILLAGE.

- |                                             |                            |
|---------------------------------------------|----------------------------|
| 1 சீவீசுரீ சீவீசுரீ [  *] சீவீசுரீ சீவீசுரீ | 13 சீவீசுரீ சீவீசுரீ       |
| 2 சீவீசுரீ சீவீசுரீ சீவீசுரீ சீவீசுரீ       | 14 சீவீசுரீ சீவீசுரீ       |
| 3 சீவீசுரீ சீவீசுரீ சீவீசுரீ சீவீசுரீ       | 15 சீவீசுரீ சீவீசுரீ       |
| 4 சீவீசுரீ சீவீசுரீ சீவீசுரீ சீவீசுரீ       | 16 சீவீசுரீ சீவீசுரீ       |
| 5 சீவீசுரீ சீவீசுரீ சீவீசுரீ சீவீசுரீ       | 17 சீவீசுரீ சீவீசுரீ       |
| 6 சீவீசுரீ சீவீசுரீ                         | 18 சீவீசுரீ சீவீசுரீ       |
| 7 சீவீசுரீ சீவீசுரீ                         | 19 சீவீசுரீ சீவீசுரீ       |
| 8 சீவீசுரீ சீவீசுரீ                         | 20 சீவீசுரீ சீவீசுரீ       |
| 9 சீவீசுரீ சீவீசுரீ                         | 21 சீவீசுரீ சீவீசுரீ       |
| 10 சீவீசுரீ சீவீசுரீ                        | 22 [சீவீசுரீ] சீவீசுரீ     |
| 11 சீவீசுரீ சீவீசுரீ                        | 23 சீவீசுரீ சீவீசுரீ       |
| 12 சீவீசுரீ சீவீசுரீ                        | 24 சீவீசுரீ சீவீசுரீ       |
|                                             | 25 சீவீசுரீ சீவீசுரீ       |
|                                             | 26 சீவீசுரீ சீவீசுரீ       |
|                                             | 27 சீவீசுரீ சீவீசுரீ       |
|                                             | 28 சீவீசுரீ சீவீசுரீ       |
|                                             | 29 சீவீசுரீ சீவீசுரீ [  *] |

<sup>1</sup> The rest of the record is completely worn out.

## No. 582.

(A.R. No. 348-B of 1901).

ON A STONE BUILT INTO THE DARGA NEAR THE MUHAMMADAN BURIAL GROUND  
IN THE SAME VILLAGE.

- 1 . . . . .<sup>1</sup> டலடிஹொவ நகனங்கமல்லப் பொலையம்மநாயக்கர்
- 2 . . . . . யநாயக்கர் வாளுக்குந் தொளுக்கு[\*]ந் நன்றாக தகடநாட்டு நாய-
- 3 . . . . . ஆரொகர் இராமநாயினர் பொ[வ]ன[கர்] . . . . . ந் என்னுடை-
- 4 . . . . . மை[க்கு இ]ன[க்கு] இவ்வொ . . . . . நயத்தில் இ-
- 5 . . . . . க்குப் பத்துக்கு . . . . . நய ம[ர\*]ர்க்கு
- 6 . . . . . யும் குடுத்தென ஆரொதர் இராம[நாயினர்] பொன்னகர்
- 7 . . . . . த்தன்மம் இத்தை குடித்தவர் கெங்கைக் கை

## No. 583.

(A.R. No. 348-C of 1901).

ON STONES BUILT INTO THE BUND OF THE POND NEAR THE SAME DARGA.

*First Fragment.*

- 1 . . . . . ம் பூசையு நடத்துகையில் சிவற்கு பலருமாக பாலைவாயிலுடையான் புத்தர்  
உதையப்பெருமாள் இக்கொயிலே புதுக்கி தருப்பணி
- 2 . . . . . கநார் திமமையநாயக்கர் வாளுக்குந் தொளுக்கு[\*] நன்றாக தகடநாட்டு  
நாட்டுநாயகம் செய்வார் ஆரொதர் இராமநாயினர் பொன்னகர் த்தரும மற்றுள்ள  
நாட்டவரும்
- 3 . . . . . மும் பண்ணிக்குத்து ஆரொதரெழுத்து மிட்டுக்குத்தொம உதையப்-  
பெருமானுக்கு இத்திருக்கொபுரம் இறந்து பொனதும் புதுக்கி என்னுடையர்

*Second Fragment.*

- 1 எனகரத்தா ரெரியில சிலை
- 2 சிலைய செ[ட்\*]டியார் பக்கல்
- 3 . . . . .
- 4 மாநமங்கல[மு]டைய

*Third Fragment.*

- 1 ஸுடிதா[ஓ] வராடிதா[ஓ] வா யொ ஊரொது வஸுநாரா[ஓ] ஷஷிவ[ஓ\*]ஷ[ஓ\*]வஹஸுராணி  
விஷாயா[ஓ] ஜாயகெ கிரி[ஓ\*]
- 2 மாநமங்கலாதராயற்கு பறன்பள்ளியை நிர்வா[ர்\*]த்துக் குடுத்ததை மாற்றுவாந் கெங்கை  
கரை[க்\*] குரா[ல்\*] பசு கொன்றாந்

## No. 584.

(A.R. No. 349 of 1901).

ON A SLAB ON THE NORTH SIDE OF THE UPPARIGE-BASAVA TEMPLE AT ELUKUR,  
CHAMARAJNAGAR TALUK, MYSORE DISTRICT.

Published in *Epigraphia Carnatica*, Vol. IV, Ch. 10.

## No. 585.

(A.R. No. 350 of 1901).

ON A SLAB TO THE WEST OF THE MOGUKATTE TANK AT THE SAME VILLAGE.

*Ibid.* Ch. 9.

## No. 586.

(A.R. No. 351 of 1901).

ON ANOTHER SLAB NEAR THE ABOVE NUMBER.

[Mysore State]

<sup>1</sup> This record is only a fragment.

**No. 587.***(A.R. No. 352 of 1901).*

ON A SLAB SET UP TO THE LEFT TO THE RUINED TEMPLE OF RAMESVARA AT HOMMA,  
SAME TALUK AND DISTRICT.

Published in *Epigraphia Carnatica*, Vol. IV, Ch. 63.

**No. 588.***(A.R. No. 353 of 1901).*

ON A SLAB BUILT INTO THE ROOF OF THE GOPALAKRISHNA TEMPLE AT KALIYUR,  
TIRUMAKUDAL-NARASIPUR TALUK, SAME DISTRICT.

*Ibid.*, Volume III, Tn. 44.

**No. 589.***(A.R. No. 354 of 1901).*

ON A SLAB LYING BEHIND THE HOUSE OF BESTADEVA AT HEMMIGE, SAME TALUK AND DISTRICT.

*Ibid.*, Tn. 53.

**No. 590.***(A.R. No. 355 of 1901).*

ON A SLAB SET UP TO THE EAST OF THE JANARDANA TEMPLE AT TADI-MALINGI,  
SAME TALUK AND DISTRICT.

*Ibid.*, Tn. 31.

**No. 591.***(A.R. No. 356 of 1901)*

ON A SLAB SET UP IN THE VIRABHADRA TEMPLE AT SIVASAMUDRAM,  
KOLLEGAL TALUK, COIMBATORE DISTRICT.

*Impression missing.*

**No. 592.***(A.R. No. 357 of 1901).*

ON A SLAB BUILT INTO THE ROOF OF THE VERANDAH OF THE MARIYAMMAN TEMPLE  
AT THE SAME VILLAGE.

*Impression missing.*

**No. 593.***(A.R. No. 358 of 1901).*

ON A SLAB SET UP IN THE FIELD OF CHENNE-GAUDA AT PURIGALI,  
MALAVALLI TALUK, MYSORE DISTRICT.

Published in *Epigraphia Carnatica*, Vol. III, Pl. 87.

**No. 594.***(A.R. No. 359 of 1901).*

ON A BROKEN SLAB BUILT INTO THE FLOOR OF THE VERANDAH OF THE MARI-CHAVADI  
AT DADDA-ABBAGILU, TIRUMAKUDAL-NARASIPUR TALUK, SAME DISTRICT.

*Ibid.*, Tn. 93.

**No. 595.***(A.R. No. 360 of 1901).*

ON A SLAB SET UP BELOW A PIPAL TREE IN FRONT OF THE RAMASVAMIN TEMPLE  
AT BANNUR, SAME TALUK AND DISTRICT.

*Ibid.*, Tn. 115.

**No. 596.***(A.R. No. 361 of 1901).*

ON ANOTHER SLAB SET UP NEAR THE ABOVE NUMBER.

*Ibid.*, Tn. 113.**No. 597.***(A.R. No. 362 of 1901).*

ON A SLAB SET UP ON THE ROADSIDE NEAR ACHEPURA, SAGAR TALUK, SHIMOGA DISTRICT.

*Ibid.*, Vol. VIII, Sa. 108.**No. 598.***(A.R. No. 363 of 1901).*ON TWO PILLARS OF A MANDAPA ON THE EASTERN BANK OF THE DANDAVATI RIVER AT SORAB,  
SORAB TALUK, SAME DISTRICT*Ibid.*, Sb. 28.**No. 599.***(A.R. No. 364 of 1901).*

ON A VIRAGAL SET UP AT THE ENTRANCE INTO THE KATTESVARA TEMPLE IN THE SAME VILLAGE.

*Ibid.*, Sb. 31.**No. 600.***(A.R. No. 365 of 1901).*

ON ANOTHER VIRAGAL SET UP IN THE SAME PLACE.

*Ibid.*, Sb. 29.**No. 601.***(A.R. No. 366 of 1901).*

ON THE THIRD VIRAGAL IN THE SAME PLACE,

*Ibid.*, Sb. 30.**No. 602.***(A.R. No. 367 of 1901).*

ON THE FOURTH VIRAGAL IN THE SAME PLACE.

*Ibid.*, Sb. 32.**No. 603.***(A.R. No. 368 of 1901).*ON A VIRAGAL SET UP NEAR MAVINAKATTE CLOSE TO THE TEMPLE OF HANUMAN AT OLD SORAB.  
[MYSORE STATE].**No. 604.***(A.R. No. 369 of 1901).*ON A VIRAGAL SET UP TO THE LEFT OF ENTRANCE INTO THE RAMESVARA TEMPLE  
IN THE SAME VILLAGE.

**No. 605.***(A.R. No. 370 of 1901).*

ON ANOTHER VIRAGAL TO THE RIGHT OF THE SAME ENTRANCE.

*Ibid.*, Sb. 45.**No. 606.***(A.R. No. 371 of 1901).*

ON A SLAB SET UP TO THE NORTH OF THE SAME TEMPLE.

*Ibid.*, Sb. 49.**No. 607.***(A.R. No. 372 of 1901).*

ON A STONE SET UP IN THE RAMESVARA TEMPLE AT OTURU, SAME TALUK AND DISTRICT.

*Ibid.* Sb. 70 and 71.**No. 608.***(A.R. No. 373 of 1901).*

ON A VIRAGAL EAST OF THE SAME TEMPLE.

*Ibid.*, Sb. 79.**No. 609.***(A.R. No. 374 of 1901).*

ON THE SECOND VIRAGAL IN THE SAME PLACE,

*Ibid.*, Sb. 77.**No. 610.***(A.R. No. 375 of 1901).*

ON A VIRAGAL SET UP INSIDE THE SAME TEMPLE.

*Ibid.*, Sb. 72.**No. 611.***(A.R. No. 376 of 1901).*ON A SLAB SET UP CLOSE TO *A.R. No. 372* IN THE SAME TEMPLE.*Ibid.*, Sb. 74.**No. 612.***(A.R. No. 377 of 1901).*

ON A VIRAGAL SET UP ON THE SOUTH-EAST SIDE OF THE SAME TEMPLE.

*Ibid.*, Sb. 73.**No. 613.***(A.R. No. 378 of 1901).*ON THE SLAB KNOWN AS HANDIKALLU NEAR THE SIDDHA-RAMESVARA TEMPLE AT KODAKANI,  
SAME TALUK AND DISTRICT.*Ibid.*, Sb. 15.**No. 614.***(A.R. No. 379 of 1901).*

ON A PILLAR IN THE SAME TEMPLE.

[Mysore State].

**No. 615.***(A.R. No. 380 of 1901).*

ON A PILLAR IN FRONT OF THE SAME TEMPLE.

Published in *Epigraphia Carnatica*, Vol. VIII, Sb. 18.**No. 616.***(A.R. No. 381 of 1901).*

ON A VIRAGAL NEAR THE SAME TEMPLE.

*Ibid.*, Sb. 20.**No. 617.***(A.R. No. 382 of 1901).*

ON THE SECOND VIRAGAL IN THE SAME PLACE

*Ibid.*, Sb. 19.**No. 618.***(A.R. No. 383 of 1901).*

ON THE THIRD VIRAGAL IN THE SAME PLACE.

*Ibid.*, Sb. 17.**No. 619.***(A.R. No. 384 of 1901).*ON A SLAB SET UP TO THE SOUTH OF THE RAMALINGA TEMPLE AT MALAVALLI,  
SHIKARPUR TALUK, SHIMOGA DISTRICT.Published in *Epigraphia Carnatica*, Vol. VII, Sk. 267.**No. 620.***(A.R. No. 385 of 1901).*

ON THE WEST FACE OF A PILLAR SET UP IN FRONT OF THE SAME TEMPLE.

*Ibid.*, Sk. 266.**No. 621.***(A.R. No. 386 of 1901).*

ON A PILLAR IN FRONT OF THE KALIESVARA TEMPLE IN THE SAME VILLAGE.

*Ibid.*, Sk. 263.**No. 622.***(A.R. No. 1 of 1902).*ON A STONE SET UP BY THE SIDE OF THE ROAD TO ANAVATTI (GONDI) NEAR BALAGAMI,  
SAME TALUK AND DISTRICT.*Ibid.*, Sk. 323.**No. 623.***(A.R. No. 2 of 1902).*

ON A SLAB LYING IN FRONT OF THE TEMPLE AT JAKKAVVANAMATTI IN THE SAME VILLAGE.

*Ibid.*, Sk. 168.**No. 624.***(A.R. No. 3 of 1902).*

ON A SLAB NEAR THE TOTADA-VIRAPPA TEMPLE IN THE SAME VILLAGE.

*Ibid.*, Sk. 170.



**No. 625.***(A.R. No. 4 of 1902).*

ON ANOTHER SLAB IN THE SAME PLACE.

*Ibid.*, Sk. 169.**No. 626.***(A.R. No. 5 of 1902).*

ON A SLAB LYING NEAR THE TANK ALLIHONDA IN THE SAME VILLAGE.

*Ibid.*, Sk. 135.**No. 627.***(A.R. No. 6 of 1902).*

ON A STONE KNOWN AS SULADAKALLU IN THE SAME VILLAGE.

*Ibid.*, Sk. 152.**No. 628.***(A.R. No. 7 of 1902).*

ON A SLAB SET UP TO THE SOUTH OF THE ONAKEHONDA TANK IN THE SAME VILLAGE.

[Mysore State].

**No. 629.***(A.R. No. 8 of 1902).*

ON A SLAB SET UP TO THE SOUTH OF THE SAME TANK NEAR THE BASAVA TEMPLE.

Published in *Epigraphia Carnatica*, Vol. VII, Sk. 154.**No. 630.***(A.R. No. 9 of 1902).*

ON A VIRAGAL SET UP IN THE SAME PLACE.

*Ibid.*, Sk. 161.**No. 631.***(A.R. No. 10 of 1902).*

ON ANOTHER VIRAGAL IN THE SAME PLACE.

*Ibid.*, Sk. 162.**No. 632.***(A.R. No. 11 of 1902).*

ON A NAGA STONE IN THE SAME PLACE.

*Ibid.*, Sk. 160.**No. 633.***(A.R. No. 12 of 1902).*

ON THE THIRD VIRAGAL IN THE SAME PLACE.

*Ibid.*, Sk. 159.**No. 634.***(A.R. No. 13 of 1902).*

ON THE FOURTH VIRAGAL IN THE SAME PLACE.

*Ibid.*, Sk. 158.

**No. 635.***(A.R. No. 14 of 1902).*

ON THE FIFTH VIRAGAL IN THE SAME PLACE.

*Ibid.*, Sk. 156.**No. 636.***(A.R. No. 15 of 1902).*

ON THE SIXTH VIRAGAL IN THE SAME PLACE.

*Ibid.*, Sk. 157.**No. 637.***(A.R. No. 16 of 1902).*

ON A STONE SET UP TO THE LEFT OF THE KASI-MATHA IN THE SAME VILLAGE.

*Ibid.*, Sk. 148.**No. 638.***(A.R. No. 17 of 1902).*

ON ANOTHER STONE SET UP IN THE SAME PLACE.

[Mysore State].

**No. 639.***(A.R. No. 18 of 1902).*

ON A VIRAGAL EAST OF THE TRIPURANTAKESVARA TEMPLE IN THE SAME VILLAGE.

Published in *Epigraphia Carnatica*, Vol. VII, Sk. 142.**No. 640.***(A.R. No. 19 of 1902).*

ON ANOTHER VIRAGAL IN THE SAME PLACE.

*Ibid.*, Sk. 143.**No. 641.***(A.R. No. 20 of 1902).*

ON THE THIRD VIRAGAL IN THE SAME PLACE.

*Ibid.*, Sk. 145.**No. 642.***(A.R. No. 21 of 1902).*

ON THE FOURTH VIRAGAL IN THE SAME PLACE.

*Ibid.*, Sk. 144.**No. 643.***(A.R. No. 22 of 1902).*

ON A SLAB SET UP ON THE SIDE OF THE ROAD TO ANAVATTI (GONDI) NEAR THE SAME VILLAGE.

*Ibid.*, Sk. 123.**No. 644.***(A.R. No. 23 of 1902).*

ON A SLAB SET UP IN FRONT OF THE SOMESVARA TEMPLE IN THE SAME VILLAGE.

[Mysore State].

**No. 645.***(A.R. No. 24 of 1902).*

ON A VIRAGAL SET UP IN THE SAME PLACE.

[Mysore State].

**No. 646.***(A.R. No. 25 of 1902).*

ON A VIRAGAL SET UP ON THE EAST SIDE OF THE SAME TEMPLE.

[Mysore State].

**No. 647.***(A.R. No. 26 of 1902).*

ON A VIRAGAL SET UP ON THE NORTH SIDE OF THE SAME TEMPLE.

Published in *Epigraphia Carnatica*, Vol. VII, Sk. 122.**No. 648.***(A.R. No. 27 of 1902).*

ON A SLAB NEAR CHANDRAPPA'S HOUSE IN THE SAME VILLAGE.

[Mysore State].

**No. 649.***(A.R. No. 28 of 1902).*ON A SLAB SET UP ON THE WAY TO A POND NEAR THE PANCHALINGA-MATHA  
IN THE SAME VILLAGE.Published in *Epigraphia Carnatica*, Vol. VII, Sk. 128.**No. 650.***(A.R. No. 29 of 1902).*

ON A SLAB SET UP NEAR THE SANKINA-BASAVANNA TEMPLE IN THE SAME VILLAGE.

*Ibid.*, Sk. 125.**No. 651.***(A.R. No. 30 of 1902).*

ON A STONE NEAR THE VIRAKTA-MATHA IN THE SAME VILLAGE.

*Ibid.*, Sk. 110.**No. 652.***(A.R. No. 31 of 1902).*

ON A VIRAGAL SET UP IN THE MAVINAKOPPA-TOPU IN THE SAME VILLAGE.

*Ibid.*, Sk. 150.**No. 653.***(A.R. No. 32 of 1902).*

ON A MAHASATI-KAL SET UP IN FRONT OF THE BASAPPA TEMPLE IN THE SAME VILLAGE.

[Mysore State].

**No. 654.***(A.R. No. 33 of 1902).*

ON A VIRAGAL SET UP NEAR THE ABOVE NUMBER.

[Mysore State].

**No. 655.***(A.R. No. 34 of 1902).*

ON A VIRAGAL SET UP IN THE WEST COURT-YARD OF THE SAME TEMPLE.

Published in *Epigraphia Carnatica*, Vol. VII, Sk. 93.**No. 656.***(A.R. No. 35 of 1902).*

ON A VIRAGAL SET UP IN FRONT OF THE SAME TEMPLE.

*Ibid.* Sk. 90.**No. 657.***(A.R. No. 36 of 1902).*

ON THE SECOND VIRAGAL SET UP IN THE SAME PLACE.

[Mysore State].

**No. 658.***(A.R. No. 37 of 1902).*

ON A PILLAR SET UP IN THE MANDAPA IN FRONT OF THE SAME TEMPLE.

Published in *Epigraphia Carnatica*, Vol. VII, Sk. 87.**No. 659.***(A.R. No. 38 of 1902).*

ON A SLAB SET UP IN THE KEDARESVARA TEMPLE IN THE SAME VILLAGE.

*Ibid.* Sk. 108.**No. 660.***(A.R. No. 39 of 1902).*

ON A SLAB LYING IN FRONT OF THE MALE-MALLAPPA TEMPLE IN THE SAME VILLAGE.

[Mysore State].

**No. 661.***(A.R. No. 40 of 1902).*

ON A VIRAGAL SET UP ON THE EAST SIDE OF THE SAME VILLAGE.

Published in *Epigraphia Carnatica*, Vol. VII, Sk. 141.**No. 662.***(A.R. No. 41 of 1902).*

ON ANOTHER VIRAGAL SET UP IN THE SAME PLACE.

*Ibid.*, Sk. 140.**No. 663.***(A.R. No. 42 of 1902).*

ON A VIRAGAL LYING BELOW A MANGO TREE ON THE EAST SIDE OF THE SAME VILLAGE.

*Ibid.*, Sk. 139.

**No. 664.***(A.R. No. 43 of 1902).*

ON A SLAB SET UP IN THE GARDEN OF VIRAKTA-MATHA IN THE SAME VILLAGE.

*Ibid.*, Sk. 114.**No. 665.***(A.R. No. 44 of 1902).*

ON A VIRAGAL IN THE SAME GARDEN.

*Ibid.*, Sk. 115.**No. 666.***(A.R. No. 45 of 1902).*ON AN OCTAGONAL PILLAR IN FRONT OF THE RUINED TEMPLE OF PRANAVESVARA  
AT TALAGUNDA, SAME TALUK AND DISTRICT.Published in *Epigraphia Indica*, Vol. VIII, pp. 24 ff.**No. 667.***(A.R. No. 46 of 1902).*

ON A SLAB SET UP BELOW A BEL TREE IN FRONT OF THE SAME TEMPLE.

[Mysore State].

**No. 668.***(A.R. No. 47 of 1902).*

ON A SLAB LYING TO THE NORTH-WEST OF THE SAME TEMPLE.

Published in *Epigraphia Carnatica*, Vol. VII, Sk. 185.**No. 669.***(A.R. No. 48 of 1902).*

ON A SLAB LYING TO THE WEST OF THE SAME TEMPLE.

*Ibid.*, Sk. 186.**No. 670.***(A.R. No. 49 of 1902).*

ON A SLAB SET UP IN A FIELD IN FRONT OF THE SAME TEMPLE.

*Ibid.*, Sk. 178.**No. 671.***(A.R. No. 50 of 1902).*

ON ANOTHER SLAB SET UP IN THE SAME TEMPLE.

*Ibid.*, Sk. 181.**No. 672.***(A.R. No. 50-A of 1902).*

ON THE THIRD SLAB SET UP IN THE SAME PLACE.

*Ibid.*, Sk. 179.

**No. 673.***(A.R. No. 51 of 1902).*

ON A SMALL PILLAR SET UP IN FRONT OF THE SAME TEMPLE.

*Ibid.*, Sk. 177.**No. 674.***(A.R. No. 52 of 1902).*

ON THE RIGHT AND LEFT SIDES AT THE FOOT OF THE JAINA COLOSSUS AT SRAVANA-BELGOLA.

Published in *Epigraphia Indica*, Vol. VII, p. 108f.**No. 675.***(A.R. No. 53 of 1902).*

ON A SLAB SET UP NEAR THE ANJANEYA SHRINE IN THE COURT-YARD OF THE CHENNAKESAVA TEMPLE AT BELUR, BELUR TALUK, HASSAN DISTRICT.

Published in *Epigraphia Carnatica*, Vol. V, Bl. 3(ii).**No. 676.***(A.R. No. 54 of 1902).*

ON ANOTHER SLAB SET UP NEAR THE SAME SHRINE.

*Ibid.*, Bl. 3(iii).**No. 677.***(A.R. No. 55 of 1902).*

ON THE THIRD SLAB NEAR THE SAME SHRINE CLOSE TO THE KESAVA-PUSHKARINI.

*Ibid.*, Bl. 3(i).**No. 678.***(A.R. No. 56 of 1902).*

ON A PILLAR SET UP IN THE COURT-YARD OF THE SAME TEMPLE.

*Ibid.*, Bl. 25 and 26.**No. 679.***(A.R. No. 57 of 1902).*

ON THE SOUTH WALL OF THE SAME TEMPLE.

*Ibid.*, Bl. 24.**No. 680.***(A.R. No. 58 of 1902).*

ON A MODERN PILLAR WITHIN THE SAME TEMPLE.

*Ibid.*, Bl. 52.**No. 681.***(A.R. No. 59 of 1902).*

ON THE WALL LEFT OF ENTRANCE INTO THE CENTRAL SHRINE OF THE SAME TEMPLE.

*Ibid.*, Bl. 58.

**No. 682.***(A.R. No. 60 of 1901).*

ON THE SAME WALL.

[Mysore State].

**No. 683.***(A.R. No. 61 of 1902).*

IN THE SAME PLACE, RIGHT OF ENTRANCE.

[Mysore State].

**No. 684.***(A.R. No. 62 of 1902).*

IN THE SAME PLACE.

[Mysore State].

**No. 685.***(A.R. No. 63 of 1902).*

IN THE SAME PLACE.

[Mysore State].

**No. 686.***(A.R. No. 64 of 1902).*

IN THE SAME PLACE.

[Mysore State].

**No. 687.***(A.R. No. 65 of 1902).*

ON THE WEST WALL OF THE SAME TEMPLE.

[Mysore State].

**No. 688.***(A.R. No. 66 of 1902).*

IN THE SAME PLACE.

[Mysore State].

**No. 689.***(A.R. No. 67 of 1902).*

ON A PILLAR IN THE VAHANA-MANDAPA OF THE SAME TEMPLE.

Published in *Epigraphia Carnatica*, Vol. V, Bl. 18.**No. 690.***(A.R. No. 68 of 1902).*ON THE WALL OF THE KAPPE-CHENNAKESAVA SHRINE IN THE ENCLOSURE  
OF THE SAME TEMPLE.*Ibid.*, Bl. 16.

**No. 691.***(A.R. No. 69 of 1902).*

ON THE SLAB LYING IN FRONT OF THE VIRA-NARAYANA TEMPLE IN THE SAME VILLAGE.  
[Mysore State].

**No. 692.***(A.R. No. 70 of 1902).*

ON A PILLAR OF THE JIYAR SHRINE IN THE COURT-YARD OF THE CHENNAKESAVA TEMPLE  
IN THE SAME VILLAGE.  
[Mysore State].

**No. 693.***(A.R. No. 71 of 1902).*

AT THE ENTRANCE INTO THE OLD KITCHEN IN THE SAME TEMPLE.  
Published in *Epigraphia Carnatica*, Vol. V, Bl. 20.

**No. 694.***(A.R. No. 72 of 1902).*

ON A SLAB NEAR THE HOUSE OF MR. SRINIVASA AYYANGAR IN THE SAME VILLAGE.  
*Ibid.*, Bl. 77.

**No. 695.***(A.R. No. 73 of 1902).*

ON A PILLAR OF THE MANDAPA IN FRONT OF THE AMRITESVARA TEMPLE ON THE LAKE-SIDE  
IN THE SAME VILLAGE.  
*Ibid.*, Bl. 85.

**No. 696.***(A.R. No. 74 of 1902).*

ON THE SLAB LYING IN A GARDEN BEHIND THE BARA-INAM MAKKAN NEAR THE SAME LAKE.  
*Ibid.*, Bl. 78.

**No. 697.***(A.R. No. 75 of 1902).*

ON THE INNER WALL OF THE HOYSALESVARA TEMPLE AT HALEBIDU, SAME TALUK AND DISTRICT.  
*Ibid.*, Bl. 90.

**No. 698.***(A.R. No. 76 of 1902).*

IN THE SAME PLACE.

*Ibid.*, Bl. 91.**No. 699.***(A.R. No. 77 of 1902).*

IN THE SAME PLACE.

*Ibid.*, Bl. 92.**No. 700.***(A.R. No. 78 of 1902).*

IN THE SAME PLACE.

*Ibid.*, Bl. 97.



**No. 701.**

(A.R. No. 79 of 1902).

IN THE SAME PLACE.

*Ibid.*, Bl. 98.

**No. 702.**

(A.R. No. 80 of 1902).

IN THE SAME PLACE.

*Ibid.*, Bl. 105 to 107.

**No. 703.**

(A.R. No. 81 of 1902).

IN THE SAME PLACE.

*Ibid.*, Bl. 104.

**No. 704.**

(A.R. No. 82 of 1902).

ON A PILLAR SET UP WITHIN THE SAME TEMPLE.

*Ibid.*, Bl. 93.

**No. 705.**

(A.R. No. 83 of 1902).

ON A PILLAR SET UP IN THE COURTYARD OF THE SAME TEMPLE.

*Ibid.*, Bl. 112.

**No. 706.**

(A.R. No. 84 of 1902).

ON A SLAB SET UP IN A FIELD TO THE EAST OF THE SAME TEMPLE.

*Ibid.*, Bl. 119.

**No. 707.**

(A.R. No. 85 of 1902).

ON ANOTHER SLAB SET UP IN THE SAME FIELD.

*Ibid.*, Bl. 118.

**No. 708.**

(A.R. No. 85-A of 1902.)

ON THE SAME SLAB.

*Ibid.*, Bl. 117.

**No. 709.**

(A.R. No. 86 of 1902.)

ON A SLAB SET UP TO THE RIGHT OF THE ENTRANCE INTO THE VIJAYA-PARSVANATHA-BASTI  
AT BASTIPURA NEAR HALEBIDU.

*Ibid.*, Bl. 123.

**No. 710.***(A.R. No. 87 of 1902).*

ON ANOTHER SLAB SET UP IN THE SAME PLACE.

*Ibid.*, Bl. 129.**No. 711.***(A.R. No. 88 of 1902).*

ON THE THIRD SLAB SET UP IN THE SAME PLACE.

*Ibid.*, Bl. 124.**No. 712.***(A.R. No. 89 of 1902).*

ON A SLAB SET UP NEAR THE SANTINATHA-BASTI IN THE SAME VILLAGE.

*Ibid.*, Bl. 134.**No. 713.***(A.R. No. 90 of 1902).*

ON ANOTHER SLAB SET UP IN THE SAME PLACE.

*Ibid.*, Bl. 133.**No. 714.***(A.R. No. 91 of 1902).*

ON A PILLAR AT THE ENTRANCE INTO ADINATHA-BASTI IN THE SAME VILLAGE.

*Ibid.*, Bl. 131 and 132.**No. 715.***(A.R. No. 92 of 1902).*

ON A STONE IN A GARDEN CLOSE TO THE SAME VILLAGE.

*Ibid.*, Bl. 123.**No. 716.***(A.R. No. 93 of 1902).*

ON A SLAB SET UP CLOSE TO THE SAME GARDEN.

*Ibid.*, Bl. 193.**No. 717.***(A.R. No. 94 of 1902).*

ON ANOTHER SLAB SET UP IN THE SAME PLACE.

*Ibid.*, Bl. 194.**No. 718.***(A.R. No. 95 of 1902).*

ON A VIRAGAL IN THE SAME PLACE.

*Ibid.*, Bl. 195.**No. 719.***(A.R. No. 96 of 1902).*ON A SLAB LYING ON THE WESTERN SLOPE OF THE BENNE-GUDDA HILL  
NEAR THE SAME VILLAGE.*Ibid.*, Bl. 114.

## No. 720.

(A.R. No. 97 of 1902).

ON A SLAB LYING TO THE WEST OF THE SIDDHESVARA TEMPLE AT SIDDHAPURA,  
SAME TALUK AND DISTRICT.*Ibid.*, Bl. 244.

## No. 721.

(A.R. No. 98 of 1902).

ON FOUR SIDES OF A PILLAR LYING IN FRONT OF THE ARAVATTUKAMBHADA-GUDI IN  
NAGAI NEAR CHITTAPUR RAILWAY STATION, HYDERABAD STATE.Published in the *Archæological Series* of the Hyderabad State, No. 8, pp. 8 ff.

In the readings given there, the following corrections have to be made:—

*First Face.*

- Line 1.—For “-ramaṇam” read “-ramaṇa”  
 „ 2.—For “-ramaṇam” read “-ramaṇa”  
 „ 3.—For “-hētuv = ada” read “—hētuv = āda”  
 „ 5.—For “-kāraṇa[m = en]isi” read “-kāraṇan = enisi”  
 „ 7.—For “= anupaṁ” read “= anupamaṁ”  
 „ 10.—For “Hāri-” read “Harī-”  
 „ 20.—For “= enesele<sup>1</sup>” read “ene sale” and remove footnote 1.  
 „ 22.—For “kain = idi<sup>2</sup>” read “kai-nīḍi” and remove footnote 2.  
 „ 25.—For “= itt = anuta (ch)chhatram =” read “= itta nutachchhatram =”  
 „ 31.—For “= embinem” read “= embinam”  
 „ 32.—For “= birchebi” read “birche”  
 „ For “nān = oliyal = uṭṭade” read “nān = aḷiyal = uṭṭuda”  
 „ 33.—For “janaṅgaḷ = ākhyātaṇam =” read “janaṅgaḷ = ōvō būtaṇam =”  
 „ 34.—For “geydaṅvōl =” read “geyvaṅvōl =”  
 „ 36.—For “bala-geyyam pinnam =” read “bala-gey = yembannam =”  
 „ 41.—For “= eydi” read “= eyde”  
 „ For “= ir [dd = eḷ = a]ṇna” read “= irddoḍ = aṇna”  
 „ 42.—For “= tale suttal =” read “= taleguttal =”  
 „ For “porddal = paṇe” read “pordda[l = e]ḷe”  
 „ For “Kālūṇa—” read “kāl-ūṇa—”  
 „ 43.—For “ṇembu[d = ō] galaṇam” read “ṇambuvōgal-aṇam.”  
 „ For “pō-deseṅ =” read “pō deseṅ =”  
 „ 47.—For “= intud =” read “= intuṭ =”  
 „ For “ennad = oḍave” read “ennadḍ = ave”  
 „ 50.—For “dhikaraṇa[di]ṁda” read “dhikaran = ātiṁda”  
 „ 51.—For “band = uḍḍe” read “band-oḍḍe.”  
 „ 52.—For “= ikkida nīraja-vaṇam” read “= ikkidan = irad = avanaṁ”  
*Second Face.*  
 „ 53.—For “ādarate” read “= ādarade”  
 „ 54.—For “niyam =” read “niyām =”  
 „ 56.—For “= enesum” read “= enasum”  
 „ 59.—For “= uddhata-dhātrī-lōkaṁ svikṛita-” read “= uddhṛita-dhātrī-lōka-svikṛita-”  
 „ 67.—For “= avanī-jana” read “= abhijana”  
 „ 72.—For “tava-” read “tava(r)-”  
 „ 73.—For “tāyvolen = ēṇmin-” read “tāy-volen = aṇmin-”  
 „ 74.—For “ge” read “g = e[ḍe]”  
 „ For “bīḍikke” read “bīḍirkke”  
 „ 76.—For “(ch)chhatramam” read “bhaitramam”  
 „ 77.—For “samvarip = am [t = u] rrv = ene” read “samvaripaṁt = orrvane”  
 „ 78.—For “[gem = ā] sāmantarum” read “ge māsāmantarum”

- ine 80.—For “peram̄g-” read “peram̄g-”  
 „ 82.—For “=udi-” read “uḷi-”  
 „ 83.—For “na(y=a)nnada” read “s=ennada”  
 „ 84.—For “r=āḷd=adaṅgala page [k=a]=ryyan” read “r=ēḷd=adaṅgada page kayyan”  
 For “illa” read “ill=i-”  
 „ 85.—For “. . . sakam” read “dēn=esakam”  
 „ 89.—For “gam-” read “yam-”  
 For “=ī” read “ēm”  
 „ 92.—For “ṇadol-pim̄d-ā” read “ṇad-olpim̄d=ā”  
 For “=anurūpiy=” read “=anurūpey=”  
 „ 96.—For “dōre” read “=dore”  
 „ 97.—For “a [var]” read “avaṛ”  
 „ 100.—For “oniyam̄” read “oniyā-”  
 For “-gaṇa-” read “-gaṇam̄”

## Third Face.

- „ 110.—For “-dōsham=avanitu-” read “-dōshavan=anitu-”  
 „ 111.—For “mam̄ harisal” read “ma[n-a]paharisal”  
 For “bagedim̄dam̄” read “baged-andam̄”  
 „ 113.—For “ādud=ent=ene” read “ādud=ind=ene”  
 „ 117.—For “=int=ivarē” read “int=ivar”  
 For “=ēḷu-” read “=ēḷum̄=”  
 „ 118.—For “mahimeyam̄” read “mahimeyam̄”  
 „ 119.—For “tam̄=mutt-ēḷbarol̄” read “tammutt=ēḷbarol̄”  
 For “tān=edal” read “tāne dal”  
 „ 120.—For “Nela[v=e]llam̄” read “Nelan=ellam̄”  
 For “ku[de]” read “kūr[ttu]”  
 „ 121.—For “bit̄tan=id=ēḷki-pēṛare” read “bit̄t=irid=al̄ki band=erage”  
 For “brātam̄=” read “=vrātam̄=”  
 „ 122.—For “lōk-aika-pāḷam̄ dugundaleyam̄ je . . . . -” read “lokakke pempim̄d=  
 ugundale yembant-ire maimē-”  
 „ 123.—For “bikarakka mika” read “bīrar=al̄kiṛada”  
 „ 124.—For “jele” read “jada”  
 For “Māḷavam̄ sa-” read “Māḷavam̄ gaḍ=a-”  
 „ 125.—For “kaḷa-nṛipad=irppam̄=” read “rkkada nṛipar=ul̄kadirppa”  
 For “=al=irppa.....ṛ=ad=irppa” read “male...ṛadirppa”  
 For “Kuṛumbakōṭe” read “Kuṛumbar=ōḍi”  
 „ 126.—For “=adēm̄ piridim̄ bāhu -baḷann-aḷidante” read “=idēm̄ pirido bāhu-baḷan=  
 nuḷidante-”  
 „ 127.—For “jesa.t=ārt̄thi=jana” read “...sakaḷ-ārt̄thi=janam̄”  
 For “biḷudiṅge” read “birudiṅge”  
 For “sam̄(ta)ta-do.....” read “sam̄garadol̄-idirda.....”  
 For “... ..ja-nṛipāḷa-kuḷ-ā” read “vairi-nṛipāḷakaram̄”  
 „ 128.—For “tmakam̄=āṇḍu kaṇḍun=itt=ara...d” read “saraṇ=endu kaṇḍu nittarisid”  
 „ 129.—For “ēṛida kā.....” read “iṛiva kāva”  
 For “nuḷi...nam̄” read “nuḷidante-gaṇḍana”  
 „ 130.—For “baḷit-” read “piḷit-”  
 „ 131.—For “unm(mū)ḷit-” read “unmēḷit-” and for “Ponnāṭam̄” read “Pānnāṭam̄”  
 „ 136.—For “Vineyol=eseda vara” read “eḷeyol̄ baḍavara kai”  
 „ 137.—For “kaiyyoḷe” read “gaiyyoḷe”  
 For “°d=em̄[te] pesakam̄=illade” read “°du dānam̄=esakam̄=ellara”  
 For “bandad=am̄tu[mā]-” read “bandad=am̄tu[m=o]-”  
 „ 138.—For “[ḷpōm̄]” read “[ḷpaṁ]”  
 For “taḷad=aḷad=am̄t=ā” read “taḷadam̄ gaḍ=adēm̄to”  
 For “=ellin=oppuḍam̄²=” read “elli nōḷpaḍam̄-ī” and remove footnote 2  
 „ 139.—For “paḍe(ḍi) salisada” read “paḍisalisada”

- Line 140.—For “ °tage-[gō\*]gaḷ=olave ” read “ °tagegaḷ=olave ”  
 For “ Madhusūdananam ” read “ Madhusūdananim ”  
 „ 141.—For “ =adan= ” read “ adēn= ” and for “-[bhadram] ” read “ bhēda- ”  
 „ 142.—For “ padedaṃ ” read “ me bhēdaṃ ”  
 „ 144.—For “ -aika- ” read “ -aik-ā ”  
 „ 147.—For “ -vibhava- ” read “ [vi]śēsha- ”  
 „ 148.—For “ -drāvaṇa- ” read “ -pravaṇa- ”  
 „ 151.—For “ -Cha[ṇi]kya ” read “ -Chāṇākya ”  
 „ 152.—For “ dvisaptati ” read “ dvāsaptati ”  
 „ 154.—For “ Vā[rnna]s-ā- ” read “ Vānas-ā ”  
 „ 155.—For “ ā(a)sēvita-trivargga-viruddha ” read “ āsēvita-trivargg-āviruddha- ”  
 „ 156.—For “ vikramā- ” read “ vikram-āva- ”

*Fourth Face.*

- „ 161.—For “ bba- ” read “ bbe. ”  
 „ 162.—For “ pārāvāra-pāragama ” read “ pārāvāra-pāraṅgama- ”  
 „ 167.—For “ =arppa=ant= ” read “ =irppant= ”  
 „ 170.—For “ -viśāla- ” read “ -viśāḷa- ” and for “ °mumam akhīḷa- ” read “ °muman =akhīḷa- ”  
 „ 174.—For “ [la] ya ” read “ °laya ”  
 „ 176.—For “ śāḷeya [kaim]- ” read “ śāḷeya [Kām]- ”  
 „ 177.—For “ [ka]ryyana(ma)m ” read “ °tayyanim ”  
 „ 188.—For “ =entud=embaṃ ” read “ =emtuḷ=embaṃ ”  
 For “ [kā]ryy- ” read “ sauryy- ”  
 „ 190.—For “ °yyarasana ” read “ °yvarasana. ”  
 „ 193.—For “ -upādhyāyigaḷu 3; ” read “ -upādhyāyigaḷ=āgi ”  
 „ 196.—For “ —ārvvarggam ” read “ orvvarggam ” and remove footnote 2  
 „ 100.—For “ parisha ” read “ parishe ”  
 „ 201.—For “ °rad=agaḷim baḍa[ga] ” read “ °rada gaḍimbaḍa. ”  
 „ 202.—For “ [ho]lam ” read “ polam ”  
 „ 203.—For “ eḍev - ā anada [ke]- ” read “ eḍevolan = adaro- ”  
 „ 204.—For “ Bhāṭṭa ° ” read “ Bhāṭṭa ° ”  
 „ 210.—For “ Māḷeya ” read “ [Sā]ḷeya ” as in l. 176, and for “ Būva ” read “ Bōva ”  
 „ 211.—For “ [mā]nyam ” read “ [na mā]nyam ”.

**No. 722.**

(A.R. No. 99 of 1902).

ON A SLAB FIXED IN THE WALL OF A RUINED TEMPLE OPPOSITE TO A SIVA TEMPLE  
 AT THE SAME VILLAGE.

Published in the *Archæological Series* of the Hyderabad State, No. 8, pp. 2 ff.

In the readings given there, the following corrections have to be made:—

- Line 2.—For “ Vā [r] nasa ” read “ Vāṇasa. ”  
 „ 5.—For “ —pramukham ” read “ prāmukham. ”

**No. 723.**

(A.R. No. 100 of 1902).

ON A PILASTER ON THE RIGHT OF THE ENTRANCE INTO THE JAINA TEMPLE AT SERAM,  
 HYDERABAD STATE.

- 1 © ಶ್ರೀಮತ್ಪರಮಗಂಭೀರಸತ್ಯಾದ್ವಾದಾವೋಘಲಾಂಛನಂ-  
 2 ಜೀಯಾ ತ್ತ್ರೈಳೋಕ್ಯನಾಥಸ್ಯ ಶಾಸನಂ ಜಿನಶಾಸನಂ ||  
 3 ಸ್ವಸ್ತಿ [||\*]ಸಮಸ್ತ ಭುವನಾಶ್ರಯ ಶ್ರೀಪೃಥ್ವೀ-

- 4 ವೆಲ್ಲಭ ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ಪರಮೇಶ್ವರ ಪ-
- 5 ರಮಭಟ್ಟಾರಕಂ ಸತ್ಯಾಶ್ರಯಕುಳತಿಳಕಂ ಚಾಳುಕ್ಯಾಭಿ-
- 6 ರಣಂ ಶ್ರೀಮತ್ರಿಭುವನಮಲ್ಲ ದೇವರು ಜಯಂತೀಪು-
- 7 ರದೆ ನೆಲವಿಡಿನೊಳು ಸುಖಸಂಕಥಾವಿನೋದದಿಂ ರಾ-
- 8 ಜ್ಯುಂಗೆಯ್ಯುತ್ತ ಮಿರೆ @ ಸ್ವಸ್ತಿ [||\*] ಸಮಸ್ತ ಶಾಸ್ತ್ರಾಂತ್ರಮೃತ-
- 9 ಪಾರಾವಾರಪಾರಗರುಂ | ತದುಕ್ತ ತಪೋನುಷ್ಠಾನನಿಷ್ಠಿ-
- 10 ತರುಂ | ಸಕಳೆಳಾಪಾಳಮೌಳಲಾಳತಚಾರುಚರಣಾ-
- 11 ರವಿಂದದ್ವಂದರುಂ | ನಿರಸ್ತ ದ್ವಂದ್ವರುಂ | ತುಷಾರಹಾರಹಾರಹಾಸಾ-
- 12 ಭಾಸಕೀರ್ತಿಗಳೆಂ | ಜ್ಞಾನನಿಧಾನದೀಪವರ್ತಿಗಳೆಂ [||\*] ಮಂತ್ರವಾಡಿ-
- 13 ಮಕರಧ್ವಜರುಂ [||\*] ಪರವಾದಿಗಜವ್ಯಗರಾಜರುಂ [||\*] ಮಡುವ-
- 14 ಗಣಾಂಬರಭಾನುಗಳೆಂ [||\*] ಶ್ರೀವೀರಪುರತೀರ್ಥಾಧಿಪತಿಗಳೆಂ-
- 15 ಮಪ್ಪ ಶ್ರೀಮತ್ಪ್ರಭಾಚಂದ್ರತ್ಯತ್ರೈವಿದ್ಯಭಟ್ಟಾರಕದೇವಶ್ಚಿ ರಂ ಜೀಯಾತ್ ||
- 16 ಜಿನಪತಿಮತತತ್ವರುಚಿನ್ನಯಪ್ರಮಾಣಪ್ರವೀಣನಿಶಿತಮ-
- 17 ತಿಃ | ಸರಹಿತಚರಿತ್ರಪಾತ್ರೋ ಬಭೌ ಪ್ರಭಾಚಂದ್ರಿಯತಿ-
- 18 ನಾಥಃ | ಖ್ಯಾತಸ್ತ್ರೈವಿದ್ಯಾಪರನಾಮಾ ಶ್ರೀರಾಮಚಂದ್ರಮುನಿ-
- 19 ತಿಳಕಃ | ಪೈಯಶಿಷ್ಯಃ ತ್ರೈವಿದ್ಯಪ್ರಭೇಂದು ಭಟ್ಟಾರಕೋ ಲೋಕೇ
- 20 @ ಸ್ವಸ್ತಿ ಯಮನಿಯಮಸ್ವಾಧ್ಯಾಯಧ್ಯಾನಧಾರಣಮೌನಾ-
- 21 ನುಷ್ಠಾನಜಪಸಮಾಧಿಶಿಳಸಂಪನ್ನರುಂ | ನುಡಿದುಮೆತ್ತೆನ್ನ-
- 22 ರುಂ | ಕಾಂಚೀಪುರದ್ವಾರಕವಾಟಪುಟಭೇದನಾಭಿಚಾರಹೋ-
- 23 ಮಸಾಧಕರುಂ | ವಿರೋಧಿಕ್ಯುಳಾರಣ್ಯಪಾವಕರುಂ [||\*] ಚತುರ್ವೇದ-
- 24 ಪಾರಾವಾರಪಾರಗರುಂ | ಬಹುವಿಧವಚನರಚನಾಪ್ರ-
- 25 ವೀಣರುಂ | ಚವುಷ್ಪಿಕ್ಯುಳಾನ್ವಿತವಸುಮತಿಗೀರ್ವಾಣರುಂ | ಹೇಮ-
- 26 ಕುಂಡಳಜ್ವಾಳನೀದೇವ್ಯಾಕರ್ಷಣರುಂ | ಸಮಸ್ತವಿದ್ಯಾವಿಶೇಷಣ-
- 27 ರುಂ | ಶರಣಾಗತವಜ್ರಪಂಜರರುಂ | ಮೈರಿಹಿಕ್ಕುಂಜರರುಂ ಶ್ರೀ-
- 28 ನಾರಾಯಣದೇವಪಾದಸಂಕಜಭ್ರಮರರುಮಪ್ಪ ಶ್ರೀ-
- 29 ಮದಗ್ರಹಾರಂ ಸೇಡೆಂಬದ ಅಶೇಷಮಹಾಜನ ಮುಂ(ಂ)ನೂ-
- 30 ವ್ಯಾರುಂ ಸ್ಥಿರಂ ಜೀಯಾತ್ @ ನರನಿಂದೆಗ್ಗದೆ ಖಾಂಡವಂ ನೆಗ್ಗಿ ಲಂಕಾದ್ವೀಪ-
- 31 ಮಂತೂಂದು ನಾನರನಿಂ ತ್ರೈಪುರಮೋರ್ವ್ಯ ತಾಸಸನ ಕಿಂಚಿನಾತ್ರ-
- 32 ಕೋಪಾಗ್ನಿಯಿಂ ಪರಿಭಂಜಿತುವು ದೇವನಿರ್ಮಿತ ಗಡನಾಮಂ
- 33 ದು ನಿಚ್ಚಂ ನಿರಾಕರಿಸುತ್ತಿಪ್ಪುದು ಪಚ್ಚಿ ತೇಜದೊದವಿಂ ಸೇಡೆಂಬ-
- 34 ದಾಡಂಬರಂ @ ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀಮಚ್ಯಾಳುಕ್ಯವಿಕ್ರಮ ವರ್ಷದ ೪೮ ನೆ-
- 35 ಯ ಶೋಭಕೃತ್ಸಂವತ್ಸರದ ಮಾಘಶುದ್ಧಿಂ ಸೋಮವಾರದಂದು
- 36 ಅಶೇಷ ಮಹಾಜನ ಮೂನೂರ್ವ್ಯರುಂ ಸೇಡೆಂಬದಲು ಬಸದಿಯ
- 37 ನಿರ್ವಾಣವಾಗಿ ಮಾಡಿಸಿ ಶಾಂತಿನಾಥದೇವರಂ ಪ್ರತಿಷ್ಠೆಯಂ ಮಾ-
- 38 ಡಿ ಮಹಾವಿಭೋತಿಯಿಂ ಸುವರ್ಣಕಳಶಾರೋಹಣಂ ಮಾಡಿ
- 39 ಬ್ರಹ್ಮಜಿನಾಲಯಮೆಂದು ಪಸರನಿಟ್ಟು ಮತ್ತೆ ಮಾ ಶಾಂತಿನಾ-
- 40 ಥದೇವೆಗ್ಗೇ ಸತತಂ ಮಾಡುವಷ್ಟವಿಧಾಚ್ಛೇನೆಗಂ ಜೀವದಯಾಷ್ಟಮಿ
- 41 ನಂದೀಶ್ವರದಷ್ಟಮಿ ಸಂಕ್ರಮಣ ಗ್ರಹಣ ಪರ್ವದ ಮಹಾಪೂಜಿ-
- 42 ಗಳುಗಂ ಪ್ರಾಸಾದಂ ಪಲಕಾಲಮಿರ್ಪಂತಾಗಿ ಪಡಿಸಲಿಸಿ ಮಾರ್ಪಂ-
- ತಾಗಿ ಖಂಡಸ್ಥಿತ ಜೀರ್ಣೋದ್ಧಾರದ ಬಸಕ್ಕಂ ಸೇಡೆಂಬದ ಪ-
- 44 ಡುವ ವೊಲದಲು ಲೋಕಜಿನಾಲಯದ ಕೆಯಿ ಕಾಲಡಿ-
- 45 ಯ ನಾಲ್ವತ್ತು ಮತ್ತೆರಿಂಗ ವೊಂದೇ ಸೀಮಿಯಾಗಿ ಹತ್ತಿದೆ ತಂಕಣದೆ-
- 46 ಸೆಯಲು ಅಶೇಷ ಮಹಾಜನಂ ಮೂನೂರ್ವ್ಯರು ಮೊಡಂಬಟ್ಟು ಕೊಟ್ಟ

- 47 ಕೆಯಿ ಕಾಲಡಿಯ ಮತ್ತ ರಿಪ್ಪತ್ತನಾಲ್ಕು ಮತ್ತಂ ಹೂದೋಂಟ ವೊಂ-  
 48 ದು ಗಾಣವೊಂದು ಮಿತಿ ವೈತ್ತಿ ಪ್ರತಿಪ್ರತ್ತಿಯಂ ಕೊಟ್ಟೀ ಶಾಸನಮಯ್ಯಾ-  
 49 ದೆಯ ತಪ್ಪಲಿಯದೆ ತಂತಮ್ಮ ಪುತ್ರಪೌತ್ರಾದಿಗಳು ಮೆ-  
 50 ರಸುಗಳಂ ಪ್ರತಿಪಾಳಸುವಂತಾಗಿ ಶಿಲಾಲಿಪ್ತಾಕ್ಷರಂಗಳಾಗಿ ಶಾ-  
 51 ಸನಮಂ ಮಾಡಿ ಪುಣ್ಯಕೀರ್ತಿಶಾಸನಮೆ ನಾಚಂದ್ರಾಕ್ಷರಸಾಧ್ಯಾ-  
 52 ಯಾಗಿ ನಿಲಿಸಿದರು ನಲಂ ನಿಲುಪಿನೆಗಂ ಮಂಗಳಮಹಾಶ್ರೀ ಶ್ರೀ  
 53 @ ಸ್ವದತ್ತಾಂ ಪರದತ್ತಾಂ ವಾ ಯೋ ಹರೇತ ವಸುಂಧರಾಂ [\*] ಷಷ್ಟಿವರ್ಷಸಹ-  
 54 ಸ್ರಾಣಿ ವಿಷ್ಣಾಯಾಂ ಜಾಯತೇ ಕ್ರಮಿಃ || ಪೃಯದಿಂದಿನ್ನಿದ ನಯ್ಡಿ  
 55 ಕಾವ ಪುರುಷಂಗಾಯಂ ಜಯಶ್ರೀಯುಮಕ್ಕುಮಿದಂ ಕಾ-  
 56 ಯದೆ ಕೊಯ್ವ ಪಾಪಿಗೆ ಕುರುಕ್ಷೇತ್ರಾಂತದೊಳು ವಾರಣಾಶಿಯೊ-  
 57 ಳೆಳೊಟ್ಟಿ ಮುನೀಂದ್ರಂ ಕವಿಲಿಯಂ ವೇದಾಧ್ಯರಂ ಕೊಂದುದೊಂದೆಯ-  
 58 ಸಂ ಸಾದ್ಧ ಪುದೆಂದು ಸಾಚಿದಪುದೀ ಶೈಲಾಕ್ಷರಂ ಧಾತ್ರಿಯೊಳ್ @

**No. 724.**

(A.R. No. 101 of 1902).

ON A PILASTER ON THE LEFT OF THE ENTRANCE INTO THE SAME TEMPLE.

- 1 @ ಸ್ವಸ್ತಿ ಸಮಸ್ತ ಸುರಾಸುರಮಸ್ತ ಕಮಕುಟಾಂ-  
 2 ಶುಜಾಳಜಳಧೌತಸದಂ ಪ್ರಸ್ತುತ ಜಿನೇಂದ್ರಶಾಸನಮಸ್ತು  
 3 ಚಿರಂ ಭದ್ರಮೆವಿಳೆಭವ್ಯಜನಾನಾಂ || ಧರೆಯೆಂಬುಬುಜಮಿಪ್ಪು-  
 4 ದು ಸರದಿ ಸೋವರದ ನಡುವೆ ಕನ್ನಿಕೆವೊಲು ಮಂದರಮಿ-  
 5 ಪ್ಪುದಲ್ಲಿ ಮಂದರಗಿರಿಯಿಂದಂ ತಂಕಲಿಸೆವ ಭರತಕ್ಷೇ-  
 6 ತ್ರ || ಆ ಭರತಕ್ಷೇತ್ರದೊಳು ಚಾಳುಕ್ಯ ಚಕ್ರೇಶ್ವರಂ ವಂಶಾ-  
 7 ವತಾರದೊಳ್ || ಅಗೆ ನೆಗೆವಂದದಿಂದೊಗೆದ ರಾಷ್ಟ್ರಕೂಟಾ-  
 8 ರಕರಂ ಪೊರಟ್ಟಿ ಕೊಂದಗಣಿತವಾದ ಪರ್ಮೆಗೆ ತವಮ್ಯು-  
 9 ನೆಯಾಗಿ ಚಾಳುಕ್ಯರನ್ವಯಂ ನೆಗೆಳೆ ನೆಗೆಳೆಯಂ ತಳೆದು ತಂ-  
 10 ನಯ ತೇಜದೊಳಾಣೆಯೊಲಿಯುಂಡಿಗೆ ಸೆಲೆ ಸಾಧ್ಯ-  
 11 ವಾದ ನಲನಂ ತಳೆದಂ ನೃಪಮೇರು ತೈಲಸಂ || ಅಂತು ಜನತಾಸಂ-  
 12 ಸ್ತುತನಾದ ತೈಲನ ಮಗಂ ಸತ್ಯಾಶ್ರಯಂ ತಂನೃಪಾಳನ  
 13 ಪುತ್ರಂ ವಿಭುವಿಕ್ರಮಂ ತದನುಜಂ ಶ್ರೀಯಯ್ಯೋಶೋ-  
 14 ವ್ವೀಶ ನಾತನ ತಂಮಂ ಜಯಸಿಂಹ ನಾತನ ಮಗಂ ತ್ರ್ಯ-  
 15 ಲೋಕ್ಯಮಲ್ಲ ಕ್ಷಿತಿಶನನಿಪ್ಪಾಹವಮಲ್ಲ ನಾತನ ಮ-  
 16 ಗಂ ಸೋಮೇಶ್ವರೋವ್ವೀಶ್ವರಂ || ತತ್ರಹೋದರಂ || ಶ್ರೀ-  
 17 ಮತ್ರಿಭುವನಮಲ್ಲ ನಿಲಾಮಹಿತಂ ನಹುಷಪೃಥು-  
 18 ಭಗೀರಥಚರಿತಂ ಭೂಮಂಡಳಮಂ ಸಕಳಾಶಾ-  
 19 ಮಂಡಳಮವಧಿಯಪ್ಪಿನಂ ಸಾಧಿಸಿದಂ || ತತ್ಪುತ್ರಂ ||  
 20 ನಿನಗೇಕಚ್ಚತ್ರಮಕ್ಕೀ ಭುವನಭವನವಿೊ ಲೋಕದಾಯು-  
 21 ಪ್ಯಮಿಲ್ಲಂ ನಿನಗಕ್ಕನ್ಯಾವನೀಪಾಳಕ ರತಿಭಯದಿಂ ತಮ್ಮ  
 22 ಸರ್ವಸ್ವಮಂ ತತ್ತು ನಿಜಶ್ರೀಪಾದಪದ್ಮಕೈ-  
 23 ಗುಗೆ ಪರಿದುಂ ಪ್ರೀತಿಯಿಂ ವಿಶ್ವಧಾತ್ರೀಜನಮಂ ಭೂ-  
 24 ಲೋಕಮಲ್ಲಕ್ಷಿತಿಪತಿ ದೆಯೆಯಿಂ ರಕ್ಷಿ ಸಾಚಂದ್ರತಾರಂ @  
 25 @ ಖ್ಯಾತಸ್ತ್ರೈವಿದ್ಯಾಪರನಾಮಾ ಶ್ರೀರಾಮಚಂದ್ರಮುನಿ-  
 26 ತಿಳಕಃ ಪೃಯಶಿಷ್ಯಃ ತ್ರೈವಿದ್ಯಪ್ರಭೇಂದುಭಟ್ಟಾರಕೋ  
 27 ಲೋಕೇ || ಜಿನಪತಿಮತತತ್ವರುಚಿನ್ನಯಪ್ರಮಾ-  
 28 ಣಪ್ರವೀಣನಿಕಿತಮತಿಃ | ಸರಹಿತ ಚರಿತ್ರಪಾತ್ರೋ

- 29 ಬಭೌ ಪ್ರಭಾಚಂದ್ರ ಯತಿನಾಥಃ | ಪ್ರಭಾಚಂದ್ರಮುನೀಂದ್ರಸ್ಯ  
 30 ಮುಖಚಂದ್ರಸ್ಯ ಚಂದ್ರಿಕಾ | ವಿದ್ವಜ್ಞಾನ ಮನೋಜಾತಃ(ಃ) ಖೇದ-  
 31 ತಾಮಸಕಾರಿಣೀ | ಮುನಿಬೃಂದಾರಾಧ್ಯನೀ ಬಂದನೆ ಕುಮ-  
 32 ತಮತಧ್ವಂಸನೀ ಬಂದನೀ ಬಂದನೆ ವಾದೀಭೇಂದ್ರಕಂಠೀರವ ನಖಿ-  
 33 ಳಗುಣಗಣೋದ್ಧಾ ಮನೀ ಬಂದನೀ ಬಂದನೆ ಚಾವಾರ್ವಾಕಾ[ದಿ]ವಾದಿಪ್ರ-  
 34 ಕರಮಿಲೆ ಮನೋಗರ್ವಮಂ ತೋಽಹಮಿಮ್ರಾಣೇನುತುಂ ತ್ರೈವಿ-  
 35 ದ್ಯನೀ ಬಂದನೆ ಗುಣಗಣಧಾಮಂ ಪ್ರಭಾಚಂದ್ರದೇವಂ @ @  
 36 @ ಭುವನಾಶ್ಚಯ್ಯಮಿನಲ್ಕಿ ಮೂಡಿಸಿದ ರೀಲೋಕಂ ಗುಣಂಗೋ-  
 37 ಳ್ಯನಂ [ದಿ]ವಿಜೇಂದ್ರಾಚ್ಚೈತ ಶಾಂತಿನಾಥಜಿನಪ ಶ್ರೀಗೇಹಮಂ  
 38 ದಲ್ ಮಹೋತ್ಸವದಿಂ ಮೇರುನಗೇಂದ್ರಚೈತ್ಯಗೃಹದಿಂ ಮೇಲೆಂಬಿ-  
 39 ನಂ ಶಾಂತಿನಾಥ ವಿಶಿಷ್ಟಾಗ್ರಣಿ ಬಮ್ಮುದೇವವಿಭುಗಲ್ಮಯ್ಯ-  
 40 ಕ್ವರತ್ನಾಕರರ್ || ಮತ್ತಂ || ನಿನಗಭಿವೈದ್ಧಿಯಕ್ಕೆ ಶುಭಮಕ್ಕೆ  
 41 ಶುಭೋದಯಮಕ್ಕೆ ಪುಣ್ಯ ಮಕ್ಕನುಪಮಲಕ್ಷ್ಮಿಯಕ್ಕೆ  
 42 ಜಯಮಕ್ಕಜರಾಮರ ಮಕ್ಕೆ ಪುಣ್ಯಭಾಜನವೆಂತಾಂ-  
 43 ತಿನಾಥಜಿನಪಾದವಯೋರುಹಭೈಂಗಸಜ್ಜನಾನನಮುಕು-  
 44 ರುಂದಭವೈಜನಬಾಂಧವ ಸ[ದ್\*]ದ್ವಿಜವೆಂಶಭೋಷಣಾ || ಅಂಬ  
 45 ರಮಂ ಸಳಂಚಲೆಳುತಿಃ ಪುದಿಕ್ಕಿದ ಕೋಟಿ ನಾಗಲೋಕಂಬರ ವೆಯ್ಡ  
 46 ಮುಟ್ಟಿದುದೆಗಳ್ . . . ತ್ತ ದಿಶಾದಿಶಾಂತರಾಳಂ ಬರಮೆಯ್ಡ  
 47 . . . . . ಗುರ್ವಿನಲ್ಕಿ ಸೇಡಿಂಬದೊಳೆತ್ತಿ . . . . .  
 48 . . . . . ಮಸ್ತಕಶೂಲ ಮಲ್ಲಮೇ || ಅಂಬುಧಿ ಮೇರೆದಪ್ಪ ಕವಿ . . . . .  
 49 .ಧರೆಯಂಕೊ[ಳು]ನಂದು ವಿಷ್ಣು ವಂಶಂ ಬೆರೆಸೀ ಜಗತ್ರಯಮುಮಂ  
 50 ಬಸಿಷ್ಠಿ ಲಿಸಿಳ್ಳು ಕಾವವೋಲಿಂಬಳಿದಿಃ ನಾಲೆಸೆಯ ನಾ-  
 51 ಡುಗಳಂ ಪೆಗಿಕ್ಕಿ ಕಾವ ಸೇಡಿಂಬದೆ ವಿಪ್ರೋಂದಳವಸೇವೋ-  
 52 ಗಳ್ಯಂ ಚಲದಂಕರಾಮರ || ಏಂದೊರೆಯ ಸ್ಪೇಡಿಂಬದೆ ನಾಚೆಯ  
 53 ಬಾವನ್ನವೀರರೊಳ್ಳೆಚ್ಚ ರದಿಂ ಕಾದುವರಾಕಾರ್ಕಾಂಚೀಪುರವದನಪ-  
 54 ಟುತರಕನಾಟಪುಟವಿಘಟನರೊಳ್ || ಸುರರುಂ ದೈತ್ಯ-  
 55 ರುಮೆಬ್ಬಿಯಂ ಕಡವುತಿರ್ಪುಂದುಗ್ರೇಷಾರು ಭೀಕರಕೋಪಾಗ್ರ-  
 56 ಹಿ ಕಾಳಕೊಟವಿಷಮಂ ತುಪ್ಪೆಂದತಾ ದೇವರುಂ ಸುರರುಂ ಭೀತಿಯಿ-  
 57 ನೋಡುವಂದು ಗಿರಿಶಂ ಕಾವಂದದಿಂ ಕಾದರೀ ಧರೆ ಕೆಟ್ಟೋಡುವ ಕಾ[ಲ]-  
 58 ದಂದು ಪಲರಂ ಸೇಡಿಂಬದುಗರ್ಗಾಧಿಪರ್ || ಶರಣೆಂದು ಮೂ[ಱು]  
 59 ಲೋಕಂ ಬಗೆಯಿಂ ಕೈಕೊಂಡು ಕಾವ ಮಹಿಮಾಸ್ಪದರೊಳ್ ಶ-  
 60 ರಣಾಗತಪಡಿಸಂಜರ | ರರವಿಂದೋದರನ ಮೊರೆಯ[ರೀ]  
 61 ಮೂನೋರ್ವರ್ || ತೊದಳೇ ನೀ ಧರ್ಮಮಂ ರಕ್ಷಿಸಿದನವನ್ ದೀ-  
 62 ಘರ್ಯುವಾರೋಗ್ಯಮುರ್ವಿವಿದಿತಪ್ರಖ್ಯಾತಿ ವಂಶೋನ್ನತಿ ಮ-  
 63 ದನಸಿಭಾಕಾರಮವ್ಯಾಕುಳಂ ಶ್ರೀಸುದಿತೀನಾಥತ್ವಮಿಂತೀ  
 64 ಭವದೊಳೆಸಗುವಲ್ಲಿಂ ಬಳಕ್ಕೆ ಸುರೇಂದ್ರಾ . . . ದೊಳ್ಳೊಡಿ  
 65 . . . ತ್ತಲೊಳ್ಳಲೆಯನಾ ನೆಯ್ಡ . . . . .

No. 725.

(A.R. No. 102 of 1902).

ON FOUR FACES OF A PILLAR SET UP IN THE YARD OF A PRIVATE HOUSE EAST OF THE  
 1,000-PILLARED TEMPLE AT HANAMKONDA.

Published in *Indian Antiquary*, Vol. XI, pp. 9. ff.



**No. 726.**

(A.R. No. 103 of 1902).

ON A PILLAR BUILT INTO THE WALL OF THE ASTHANA-MANDAPA OF THE SAME TEMPLE.

- |                                     |                                   |
|-------------------------------------|-----------------------------------|
| 1 యో స్వస్తిశ్రీ విష్ణుజయశ్చ భువదయ- | 7 [నంది]నేకి-న దేవి దేవరాను ఉమామ- |
| 2 శ్చ [దే]వడు శ్రీమతు గౌసగి ఈ-      | 8 హేశ్వర దేవరాను అదేవి దేవరాను    |
| 3 శ్వర దేవండు అఱుమాడలూ-             | 9 వెయి లింగాలూను రుదేశ్వరము       |
| 4 ను ఇను మతేరు బూమి తంనేలి-         | 10 లోపలను ప్రతిష్ఠ సేసె మంగ-      |
| 5 న శ్రీకాకతీయ రాజులకు రాజ్వా-      | 11 ల మహాశ్రీ శ్రీ శ్రీ            |
| 6 భివృద్ధిగాను చతుర్ముఖ దేవరాను     |                                   |

**No. 727.**

(A.R. No. 104 of 1902).

ON A PILLAR SUPPORTING THE SAME MANDAPA.

- 1 శ్రీ యోరుంగంట్యంత్రిమా[వి] రాజువల్లిజ[ని] శ్రీ-
- 2 గిరిశ్రుంగవాసీ శ్రీపండితారాద్యమ్మహాశ్య<sup>1</sup>

**No. 728.**

(A.R. No. 105 of 1902).

ON TWO PILLARS IN THE MANDAPA OPPOSITE TO THE BHADRAKALI TEMPLE AT THE SAME VILLAGE.

- |                                     |                                 |
|-------------------------------------|---------------------------------|
| I                                   |                                 |
| 1 భుక్తిం వి[ద్ధన]ఎఱ్ఱేతి దత్తే పం- | 3 ం నమశ్శీవామేతి దత్తే పం-      |
| 2 బాక్షరో మనుః  ముక్తి-             | 4 చాక్షరో మనుః                  |
| II                                  |                                 |
| 5 దాతారో భో క్రుణుతే-               | 7 తయః   బలిః శివిశ్చ            |
| 6 తాద్వాపరేషు క్రమా[త్]             | 8 క[ణ=]శ్చ కలౌ వి[ద్ధన]ఎఱ్ఱ[పః] |

**No. 729.**

(A.R. No. 106 of 1902).

ON FOUR FACES OF A PILLAR SET UP IN FRONT OF THE PADMAKSHI TEMPLE AT THE SAME VILLAGE.

Published in *Epigraphia Indica*, Vol. IX, pp. 262 ff.**No. 730.**

(A.R. No. 107 of 1902).

ON THREE FACES OF A BLACK GRANITE PILLAR LEANING AGAINST THE COMPOUND WALL OF A PRIVATE HOUSE IN FRONT OF THE SAMBHULINGA TEMPLE AT WARANGAL FORT.

*First Face.*

- |                                    |                                       |
|------------------------------------|---------------------------------------|
| 1 . . . . .                        | 6 యమివే కృతం కిర్తయంతోంతరా-           |
| 2 . వదనః సర్వదా సర్వదోల వే         | 7 యః    క్షేత్రాక్షేత్రతనుః సదా దిశతు |
| పౌ . . .                           | 8 వః శ్రేయః శ్రియోల వల్లభోల యశ్యే     |
| 3 న ద్రవక[టి]తటాసంగినోల యశ్యేభ్యం- | శ్యా-                                 |
| 4 గాః   భాంతి ధ్వస్తాఖిలఖలజనారబ్ధ  | 9 మేరుజ్జేః శశాంశవిలసద్దంష్ట్రాస్థితం |
| 5 కాయ్యాస్యకాయాః కర్ణే కర్మో       | 10 భోతలం   మధ్యే మేరుయుతం వ్యరా-      |
| స్య-                               |                                       |

Incomplete.

- 11 ಜದಮಲಸ್ಥೂಲೇಂದ್ರನೀಲಸ್ಥಲೇ ಜಾತಂ  
ರಾ-  
12 ಜತನಾಲಮೆಂಬುಜಮಿವ ಸ್ವಣ್ಣೋಲ್ಲ-  
13 ಸತ್ಯಣ್ಣಿಕಂ || ಶ್ರೀಮಾನಂಬೋಧಿವೇಳಾ-  
ವಲಯಿ-  
14 ತವಸುಧಾವಾಮವಿಖ್ಯಾತವೀರಕ್ಷೋಣೀ-  
15 ಶಶ್ವೇಣಮಾನೋಂನ್ನ ತಿಮಹಿತಶಿರಶ್ಯೇಖರಿ-  
ಭಾ-  
16 ವಿತಾಜ್ಞಃ | ಪ್ರಖ್ಯಾತಃ ಕಾಕತೀಶಸ್ವ-  
ಕಲಗುಣ-  
17 ನಿಧಿಭ್ಯೋರಿಸಾರಪ್ರತಾಪಪ್ರಾಕಾರ-

- 18 ತ್ರಾತಲೋಕಃ ಕ್ಷಿತಿಪತಿತಿಲಕಃ ಪ್ರೋ-  
ಲನಾ-  
19 ಮಾ ನೃಪೋಭೋತ || ಯಸ್ಮಾದಾಜೌ  
ನಿಜ-  
20 ಭುಜಬಲಧ್ವಸ್ತವೀರಾರಿವಗ್ನಾತ್ಸಂ-  
ತ್ರಸ್ತಾ-  
21 ನಾಂ ಮಹತಿ ಗಹನೇ ಧಾವತಾಂ ವೈರ-  
ಭಾ-  
22 ಜಾಂ | ಉಲ್ಲಂಭನಶ್ಚಿ ಕುರನಿಕರಂ ಕಂ-  
ಟಕೈಮೈರ್-  
23 ಚಯನ್ತೋ ವಸ್ತ್ರಂ ದೀಕ್ಷಾಂ ಕ್ಷಪಣ-  
ಕಮ-  
24 ತಾಂ ಶಿಕ್ಷಯಂತಿಸ್ತು ಕಕ್ಷಾಃ || ಯೋದಾ-

Second Face.

- 25 . . . . . ಶ್ರಮವೆ-  
ತೋ-  
26 . . . . . | ನಿತ್ಯಂ ಸನ್ಮಾ-  
ನಹೀ-  
27 . . . . . ಮೆಭಿಲಪಿತಂ ಸ್ವರ್ಗಿ-  
28 . . . . . ಗ್ಯಂ ದದಾನಃ ಕಲ್ಪಕ್ಷತ್ರಾಜಾತೆ-  
29 ಚಿನಾ ಮಣಿ ಸುರಭಿಗಣೈಃ  
30 ಸೋಭವನ್ನೋಪಮಾನಂ || ವಲ್ಲೀ .  
31 ಭುಜಗಾತ್ರಶಾ ನಿಸತನಾ . . . . .  
32 ನಿಧೇಗ್ನಾಹತೋಗ್ರಾಹಿಗ್ರಾಪ . . . . .  
33 ದ್ವಿಲೇ ಮೃಗರಿಪ್ಪೇಶೈಲೇ ರಯಾ  
[ತೋ]-  
34 ತಸಿ | ಭೀತೇಸ್ಸಂಭವಮಾಕಲ-  
35 ಯ್ಯ ಸಚಿವೈಸ್ಸಾಧ್ಯಂ ಯದೀಯ  
36 ದ್ವಿಪೋ ನಿಶ್ಚಿನ್ವಂತಿ ತ್ರಣಂ ರಣೇಷು

- 37 ಶರಣಂ ನಿರ್ಭಿಕ್ಷುತಿಲಭ್ಯಂ ಭುವಿ || ತ-  
ಸ್ಯಾ-  
38 ಸೀತ್ಪ್ಪೋಲಭೋಪಾಲಃ ಪರಾಕ್ರಮ-  
39 ನಿಧಿಃ ಸುತಃ | ಉದಗ್ರಮ . . . . .  
40 ರಾತಿ ರಾಜವಂಶದವಾನಲಃ . . . . .  
41 ಯದ್ವಿತ್ತವಿತ್ತವಿಭವಾನಿವಿ . . . . .  
42 ಸಂತಾಯಮಾನಮಖನಿ . . . . .  
43 ನವ್ಯಹವ್ಯಂ | ದೇವಾಸ್ಪಧಾ . . . . .  
44 ಸಂ ಬಹುಸೇವಮಾನಾ ದುಗಾಭಿ-  
45 ಮನ್ಯನವಿಧಾವನುಶೇರತೇ ಸ್ತು ||  
46 ಶೈಲೈಃ ಕಲ್ಪಿತಸೇತುನಾ ಸಹ ಬ-  
47 ಲ್ಪಿಸ್ತೀರ್ಣಾರ್ಣವಂ ರಾಘವಂ ಯ-  
ತ್ಕೀರ್ತಿ-  
48 ಹೃಸೇತೀವ ಶಾರದನಿಕಾ-  
49 ಶೀತಾಂಶುಬಿಂಬದ್ಯುತಿಃ | ಆಭೀಲಾ-  
50 ನಲಭೀಯಸೋ ಜಲನಿಧಿನೇಕೈವ  
51 ಯಲ್ಲಿಲಯಾ ಸಪ್ತಾಪ ದ್ರುತ

Third Face.

- 52 . ಕರ್ಣಾ ನಾಗಪೂಗೈರುಪೇತಾ ವಿಲ-  
ಸಿತ-  
53 ವಸುಹೇತಿವ್ಯಾಜಿಭಿಜ್ಜುಷ್ಯ ಶಾಲಾ  
54 ವಸತಿರಪಿ ಶಿವಾನಾಂ ಭೀಕರೇಪಿ  
55 ಪ್ರಸನ್ನೇಸ್ಯಭವದರಿಪುರಿಸ್ಥಂ ಯತ್ರ  
56 ಚಿತ್ರಂ ಸಮಾನಾ || ತಸ್ಯಾಸೀತ್ತನ-  
57 ಯಃ ಶ್ರೀಮಾನ್ಮಹಾದೇವಮಹೀಪ-  
58 ತಿಃ | ಮಹೇಶ ಶ್ರೀಪವಾಂಭೋಜಪೂಜಾ-  
59 ವಿಜಿತಕಲ್ಮಷಃ || ಗೌರೀಭರ್ತುಃ ಪ್ರಸಾ-

- 60 ದಾದಧಿಗತನಿಯತಪ್ರಾಜ್ಯರಾಜ್ಯ-  
61 ಸ್ಯ ಭೂಮೌ ಯಸ್ಯ ಶ್ರೀಪಾ-  
62 ದಪದ್ಮನೃಸನವಿಲಸಿತಸ್ವರ್ಣ-  
63 ಏತೋಪಕಣ್ಡಂ | ನಿತ್ಯಂ ನಾನಾ-  
64 ದಿಗನ್ತಾ ಗತನತನಿಖಿಲಕ್ಷತ್ರಿ-  
65 ಯವ್ರಾತಕಾನ್ತಸ್ಥಿತಪ್ರದ್ಯೋತ-  
66 ಚೂಡಾಮಣಿಗಣಕೇಣ-  
67 ಶ್ರೇಣಯಃ ಶೋಣಯಂತಿ || ದೇವೇ ಭ-  
68 ವೇ ಭುವನವನ್ತಿ ತಪಾದಪದ್ಮೇ ಯಸ್ಯಾ-

- 69 వేలొక్క విమలామెళలాం చ భక్తిం |
- 70 అద్యోపమన్యమనిభక్తిమహా-
- 71 ప్రశంసా పౌరాణికే న వితథేతి బు-
- 72 ధ్యేరబొధి || అబ్బావచిరాయ చతుర-
- 73 న్తధరాధిపత్యం యో దుల్లభం స-
- 74 కలసమ్మతసంపదాధ్యం (1) మత్వా త్త-

- 75 ణాయ తదశ్లేషమమృష్య శం-
- 76 భోలః శ్రీపాదపద్మపరిపొజనత-
- 77 త్వరొభోత్ || ప్రబుద్ధశివసిద్ధా-
- నా-
- 78 ద్దువ్వేశ్వరమునిశ్వరాత్ యో
- 79 శిక్షతావిలం ధమ్మం ప్రయత్న-

**No. 731.**

(A.R. No. 108 of 1902).

ON THREE FACES OF A RED SAND-STONE PILLAR IN FRONT OF THE SAME TEMPLE.

*First Face.*

- 1 శాకాబ్దే తత్వదేవప్రజివిభుగణితే రక్త సంవామివషే మాసే
- 2 పక్షే సితాభ్యే శుభగుణసహితే పంచమీభానువారే | భో-
- 3 గేచిత్తాపఖానక్షితిపతిలకో విక్రమాదిత్యకుల్యః ప్రా-
- 4 సుందరాజధానీం యవనపతిహృతాం రమ్యమేకోపలాఖ్యాం||
- 5 శ్రీభూయాత్ | స్వస్తిశ్రీ జయాభ్యుదయ శకవషణ్ణులు
- 6 ౧౪౨౫ నగు రుధిరో<sup>2</sup>ద్గారి మాఘ శు x ఆదివారం నాండు |
- 7 యస్యోత్తుంగస[ట్రా]విభూననరయాదుచ్చాలితా వ్యోమని
- 8 స్తంభీభూయ కు[లాచ]లా ధృతియుతాః సంస్థానమా-
- 9 తస్యతే ఆలింగతి . . . దయోపి సకలా[\*] ప్రోక్షు త్య దివ్యా-
- 10 ం నదీం వందే . . . . . తమముం దేవం వరాహం హరిం||
- 11 శుభమస్తు | . . . . . ల పూరమిశ్రితసురస్రోతస్వి-
- 12 నీనీరభాస్యకాక[ర]ప్రియ . . . . . తనుకలాసంబద్ధదేహద్యుతిః |
- 13 ఆనంద్దామృతవాద్ధి . . . . . కృతా(1)సంగో వియోగవ్యథా-
- 14 బోధాజ్ఞో వితరత్వభీష్టమఖిలం దేవః స్వయంభూః శివః
- 15 || యద్గండక్షితిభ్య[ద్\*]ద్వయీవిగళితం దానాంబుధారా-
- 16 యుగం స్వణాన్ద్రౌ ప్రవహజ్జలేన మిళితం మందాకి-
- 17 నీస్రోతసా | స్వలోకం కురుతే ప్రయాగమమలం
- 18 వేణీత్రయేణాన్వితం సోయం దంతిముఖః
- 19 కరోతు కరుణాం భక్తానుకంపాపరః | భోగేవం-
- 20 శేస్తి కశ్చిత్పురమథన ఇహ ప్లుష్టవిద్విట్పురేశో భల్లైరా-
- 21 విద్ధదంతిప్రతిభయవిషమానేకదుదాన్తసత్వః | నా-
- 22 గాఖ్యో నాయకేంద్రః సురభిమృగమదైల్లిప్యమానోతి-
- 23 వీరైర్ధాను పైశ్చండ[ఖడ్గై]రుపచితచమరీవాలహస్తైః పరీతః |
- 24 తస్యాభూద్భూరిసారో నరవతివిదితో నందనో న-
- 25 మ్రుబంధునీరంక్రైబాణపాలైవిశకలితచలన్ధూలసూ-
- 26 త్నాదిలక్ష్మ్యః | మానీ సమ్మన్యమానో నిఖిలమను-
- 27 చ్చరైద్వంద్వయుధేషు బద్ధస్పధానిధూతపీరప్రతిభ-
- 28 టనివహేనా నాయకో మానయాఖ్యః || తస్య స్త్రీ కైటభా-
- 29 కేరివ కమలగృహో ప్రేయసీ సతుకమారా సవేషాం మం-

<sup>1</sup> Incomplete.

<sup>2</sup> The letter రో is written below the line.

- 30 గణానాం సముదయభవనం భూభృదుమ్భూతిహే-
- 31 తుః | సవేశశ్యేవ గౌరీ జనవిదితసతీభావయాఘా జగత్యా-
- 32 ం గౌరాంబా గౌరవాఘాజని కలిసమయే వీరసూశబ్దయోగ్యా |
- 33 తస్యాం రత్నభువీవ మాస్య<sup>1</sup>స్పృపతేమేఘూదివ ప్రోద్యతా వైశూ.
- 34 య్యాభినవాంకురా ఇవ సుతా నానాత్వసంఖ్యాశ్రయాః

Second Face.

- 35 లాల్యస్తత్ర సితాపఖాననృపతీ రాజ్ఞాం శతైరుత్సుకైః\*] స్తుత్య-
- 36 శ్చారుసుకణసంశ్రయతయా విద్యోతతే సంతతం
- 37 యస్యాంతఃపురమేతి నందనపదం రత్నాంబరాలంకృతం
- 38 గాంధవస్వరభేదమేఘానకథావిభావసంభావితం | వా-
- 39 య్యాపూరితవంశరంధ్రనినదైరాదాయమానాంతరం సో-
- 40 యం సిత్రపఖానభూపరివృఢో భూమండలాఖండలః ||
- 41 యన్నిస్త్రింశనికృత్త శాత్రవతనుప్రస్యందిరక్తాపగాస్తీత్వా-
- 42 పిచ్చిలమాంసకదమవతీః కూలంకషప్రక్రియాః | వీరశ్రీ-
- 43 రభిసారికేవ సరతి ప్రోద్యేలరాగాకులా సోయం సిత్రపఖాన-
- 44 భూమిరమణో వీరైకమాదామణిః || ఆలోకాలోకలో-
- 45 కాధికవిమలలసద్యత్ప్రీతాపోరురత్నఘాయాచ్ఛా
- 46 కాలిమానం జనయతి విమతక్షోణిపానాం విచిత్రం ||
- 47 యతీగ్రితిః పంచభూతీ[ం\*] వసనతి జగతీ[ం\*] చండకోదండవిద్యా-
- 48 పాథః సీతాపఖానక్షితిపతితిలకః సోతిశౌయైకసీమా ||
- 49 శ్రీమాన్ సిత్రపఖానభూమిరమణో యద్బాణతాత్మ్యా[ద్]
- 50 రయాన్నున్నాః సంగరసీమ్ని పత్రచలితాః ప్రోమ్యూ భూ-
- 51 భృత్స్థితిం | కృత్వా కుండలినాం శిరాంసి నమితాన్యాస్త-
- 52 భ్య తద్వాహినీరంధ్రాంప్రన్నదహస్తివో విదధతే సోయం
- 53 మహాపౌరుషః || సోయం సిత్రాపఖానక్షితిపతి-
- 54 తిలకో యస్య హేతివిశుద్ధా వైశాంగేమ సూతే జన-
- 55 భయజననీం రక్తధారాం పతంతీ | తద్ధాలాపానతూ-
- 56 ణ్నప్రవిచలితమదవ్యగ్రభేతాళికానాం గీతైరస్పష్టవ-
- 57 ష్టైఃబిఃవలుగదితసమస్తోపయోగప్రకారః || సోయం
- 58 శిత్రాపఖానక్షితిపతితిలకో యస్య ఖడ్గోరుమేఘేఘా ధా-
- 59 రాపాతేన వేగాదహితకులకులక్షూధరాన్ శీణసంధీన్
- 60 కారం కారం తదీయానూరటిపరివృఢాస్తుష్ట్యదోద్రేకదృ-
- 61 న్కంప్రాం గానృతయిత్వా ప్రవిచలతి రణే స్తూయతే సవవీరైః ||
- 62 సోయం సిత్రాపఖానో జగతి విజయతే యస్య నిస్త్రింశధా-
- 63 రాం శంకంతే యుద్ధరంగే విమతధరణిపాః కాలమృత్యోః
- 64 కటాక్షం | స్వఃసోధావోహకృత్యైహ[ః]రిమణిరచితామచ్ఛసో-
- 65 పానవీధీం స్వేషామనేతి రౌద్రాభటిపటిమయుతాః సం-
- 66 ప్తరంత్యంతరంగే || యన్నిస్త్రింశతోరమందరమహీభృద్వే-
- 67 గసంక్షోభితప్రత్యఢిక్షితిపాలనైస్యజలధేరావిభవంతీ
- 68 ముదా | అస్య రాజగణం విహాయ విజయశ్రీరేత్య రాగాల-

<sup>1</sup> The letter శ్య is engraved above the line.

- 69 యా సంస్లివ్యత్యతివేగతః స విజయీ సిత్రాపఖానో నృపః [॥]
- 70 యో రోద్రాద్రణరంగనాదితధనుజ్యావక్లరీఘల్లరీ. -
- 71 నాంకూరితకామభూతనివనాప్రస్తుయమా . . .<sup>1</sup>

Third Face.

- 1 ర్యా నానానిధిభిః కుబేరనగరీవాధ్యాసితా ద్యోతతే । రమ్యా-
- 2 మేకశిలాపురీం సవిభవశ్చిత్రాపఖానో నృపఃగృహ్ణో-
- 3 ద్భౌగికులాగ్రణీః సురధరాదేవాచనాయాధికః ॥ ఆ-
- 4 క్రామత్యవహేలయా ద్రుతవదం సింహాసనాని క్ష-
- 5 ణాద్రాక్షాం దీనదయావరో వితరతి క్షోణీరనేకా అపి ।
- 6 స్వ [చ\*] ఛందం జగదేకజాంఘికయశా రామాదిభిః సమ్మి-
- 7 తో భోగేచిత్తపఖానభూమిరమణః సౌభాగ్య-
- 8 సీమావధిః ॥ య[జ్\*]జ్యాయ నదంతీ రిపువీరకాంతా దీనాన-
- 9 నా రోదయతే తదాత్వే । తస్యైవ చాపస్య బలేన రాజ్యమ-
- 10 సాధయచ్చిత్తపఖానభూపః ॥ హేమాద్రిదానైరఖిలా-
- 11 స్వత్యాదీనానందపూణ్ణాన్విబుధాన్వదాన్యః । సత్వో-
- 12 దయాత్య[చ\*]ఛమనఃప్రవృత్తిశ్చిత్రాపఖానక్షితిపాలవర్యః ॥
- 13 యో రాజా తనురుపమేవ విబుధవ్రాతాయ సంప్రా-
- 14 ధితః కృచ్ఛేణేవ దదాతి సోపి తులితః స్యాద్భూరిదా-
- 15 త్రా కథం । సవత్త్వాసురకోటయే త్తి<sup>2</sup>దయయానాయా-
- 16 సతః సవదా భోగేచిత్తపఖానరాజతిలకేనా శేషవన్యాత్మనా<sup>3</sup>॥
- 17 చిత్రాపఖాననృపతిజలధిశ్చ సమ్యక్సంతానవత్వగు-
- 18 ణతస్తులితౌ పరంతు । దుజ్జేవనోధిగణితో న దధా<sup>4</sup> -
- 19 యమస్తాదాధిక్యభాగ్భుజతి సంశ్రయణీయ్యభావం[॥]
- 20 పాంచాత్యై పరిభూతదైన్యబహుళప్రోద్యత్కృపావేశతః ప్రా-
- 21 దాదక్షయవస్త్రజాతమమలం యో గోపికావల్లభః ।
- 22 తం స్థానాచ్చలితం దురీతివిభవాత్సాంచాలరాయం పు-
- 23 న[ః\*] భోగేచిత్తపఖానభూమిరమణః సింహాసనేసాపయ-
- 24 త్ ॥ దేవీ శుంభనిశుంభదానవకులప్రోన్నూలనో[జ్\*]జ్యంభ-
- 25 ణారంభా కాకతిరాజ్యపీతకమలానాదిజగన్మాతృకా ।
- 26 యేనాస్థాపి పునస్తురుషకకుజనైరుచ్చాటితా స్థానతో
- 27 ధష్టేక్షైకశిలాపురే స హి మహాంశ్చిత్రాపఖానో నృ-
- 28 పః ॥ ఆద్యం కాకతివంశరక్షణవిధౌ చింతామణి-
- 29 ం సతక్రపాపారావారగభీరచారుచరితం దేవం స్వ-
- 30 యంభూశివం । సంపూజ్యైకశిలాపురే ప్రతిదినం
- 31 భక్త్యా సమాసాదితం చిత్రాపక్షితినాయకే-
- 32 న [సగు]ణేనైశ్వర్యమవ్యాహతం ॥ ఆపస్తంబో
- 33 మాధవోన్నార్యసూనుభాణరద్వాజః శాసనశ్లోకజా-
- 34 తం । ఏతతాగవ్యజ్ఞానవాంశ్చాభ్యవాదీదాకల్పాంతం
- 35 [వత]తాం పుణ్యకీర్త్యా ॥ మంగళమహాశ్రీ శ్రీ శ్రీ

<sup>1</sup> A portion of the inscription between this and the next face has not been copied. As the third face here must actually be the fourth face, the lines have been numbered afresh.

<sup>2</sup> Read యేతి.

<sup>3</sup> Read వన్యాత్మనా.

<sup>4</sup> Read తథా.

**No. 732.**

(A.R. No. 109 of 1902).

ON FOUR FACES OF A PILLAR IN THE MANDAPA AT THE ENTRANCE INTO THE RUINED VENKATESA TEMPLE AT THE SAME FORT.

*First Face.*

- |                                                                                                                                                                                                  |                                                                                                                                                                                                   |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <p>1 స్వస్తి [  *] శ్రీమత్కామండలేశ్వర కా-<br/>కతీయ్య</p> <p>2 ప్రతాపరుద్రదేవమహారాజులు</p> <p>3 సుఖసంకథావిశోదంబులం పి-</p> <p>4 శ్రీరాజ్యం చేయుచుండంగాను</p> <p>5 ప్రమాది సంవత్సర ఛైత్ర సుద్ధ</p> | <p>6 పంచమి   స   స్వస్తి శ్రీ[మ]తు రా[వ]-</p> <p>7 గురుదేవర సెం[న్ని]దందు</p> <p>8 మంటు అంసయగుడి సహ-</p> <p>9 [స]లింగ గణపతీశ్వరదేవ-</p> <p>10 ర స్థానాపతలు అఘోర-</p> <p>11 శివాచార్యులకున్న ఆ</p> |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|

*Second Face.*

- |                                                                                                                                                                                                                     |                                                                                                                                                                              |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <p>12 బ్రాహ్మలు అయ్యపెద్దికిన్ని అ-</p> <p>13 ంన్నయకున్న దోమకున్న నగ-</p> <p>14 హరికిన్ని సింగనమ[కూ]ను ఎ-</p> <p>15 చయబీకుండుంన్న ముత్యా-</p> <p>16 అగంన్నయాన్నయాను నాగర-</p> <p>17 మత్తుపయ్యానున్న గోవింద[దే]-</p> | <p>18 సిన్ని చిబకుడుంన్న చలకు-</p> <p>19 ల మామసెట్టి అంన్నమొద-</p> <p>20 లైన కాంపులు ఇచ్చిన ప్రతం</p> <p>21 అన్నయగుడి . . . సరిం గణప-</p> <p>22 తీశ్వరదేవ . . . జగుటీచె-</p> |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|

*Third Face.*

- |                                                                                                                                                                                                                                                                                    |                                                                                                                                                                                                                                                                    |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <p>23 ఊవనకును పానుంగట్టి</p> <p>24 వదడబ . నను చెర[పు]చలి పూ-</p> <p>25 [పుం]తోంట్ట మఱ్ఱురనాను అఱువ-</p> <p>26 యందు గట్టుకోని యియ్యండు</p> <p>27 మొదలగాను ఎట్టను ఆఱు</p> <p>28 మాడు దేవరకు అరిపట్టు తా-</p> <p>29 రం యీ అరిపండి ఆయాయిలి</p> <p>30 దాఱదొడ [వ]   . . . డుమా ఎనమా-</p> | <p>31 . . . . . ఎవ్వారి నడ[శి]-<br/>నాను యి</p> <p>32 ఆఱు మాడున . . . [వై]కపెట్టి సహ-</p> <p>33 స్రలింగదే . [కా]రుణ్యానను సేయి[ం]-</p> <p>34 చ్చి ఉండువారం   యిమేరకు కు-</p> <p>35 . వైలు దొడ్లల గన్ని సెట్టింగారు   పు-</p> <p>36 . బకి-సెట్టి బుచ్చదాల ఆ[వ]-</p> |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|

*Fourth Face.*

- |                                                                                                                                                                                                                                        |                                                                                                                                                                |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <p>37 య   బోజయ   గోధుమావ-</p> <p>38 తి అన్నయ   వీరచండేశ్వరదేవర గు-</p> <p>39 [డి] తంమడి కేసజీయ ప్రతి సంతగౌ-</p> <p>40 శ్రీశ్వరదే[వ*]ర తమ్మడి చిలజీయ సనగర-</p> <p>41 పువాడ రుద్రేశ్వర తంమడి నాగజీ-</p> <p>42 య బ్రాహ్మలకుంట సోమనాథ-</p> | <p>43 దేవర తమ్మడి పెద్దనూంకజీ-</p> <p>44 య్య ఉప్పేసరరాడదేవర త-</p> <p>45 ంమ్మడి లక-జీయ వీరి ఉబెయా-</p> <p>46 నమ్మతిని రాచగురుదేవర మఠ</p> <p>47-48 Damaged.</p> |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|

**No. 733.**

(A.R. No. 110 of 1902).

ON THE PILLAR ON THE RIGHT OF THE ENTRANCE INTO THE BHANDARI GATE OF THE SAME FORT.

- |                                                                                                                  |                                                                               |
|------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------|
| <p>1 ప్రమాది సంవత్సర మా-</p> <p>2 ఘ శు ౧[౩] వ   గజపతి క-</p> <p>3 పిశేంద్ర మహారాయ-</p> <p>4 ల కుమారుండు [ఈ]-</p> | <p>5 చ్చరదేవడు మాధమహా-</p> <p>6 పాతుండు వొరుగ[ంట్టె]-</p> <p>7 కోటె గొనను</p> |
|------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------|

## No. 734.

(A.R. No. 111 of 1902).

ON FOUR FACES OF A PILLAR SET UP IN A GROVE OF PALM-TREES ON THE WAY FROM  
THE TOWN TO THE WARANGAL FORT.

## First Face.

- 1 <sup>1</sup>లేశ్వర పరమమా-
- 2 హేశ్వర శ్రీస్వయం-
- 3 భునాథ దేవదివ్యశ్రీ-
- 4 పాదపద్మాధిక
- 5 పరబలసాధక ప్ర-
- 6 త్యక్తప్రమథగణా-
- 7 వతార లాడచోడకట-
- 8 కచూటకాట మం-
- 9 నియబేంఠెకాట క-
- 10 దనప్రచండ చల-
- 11 మత్తిగండ విభ-
- 12 వదేవేంద్ర సత్య-
- 13 వారిశ్చంద్ర చతుస్స-
- 14 ముద్రవళయదికూ-
- 15 రితకీర్తి సప్తమచక్రవ-
- 16 త్తి ఉపమస్యప్రముఖా-
- 17 దినకళభ క్తజనానంద-
- 18 కారణ వైరిసంహరణ
- 19 ఆదిరాజచారుచరి-

- 20 త్ర సుజనైకమిత్ర సుస్థి-
- 21 రనిజరాజాస్వయ నా-
- 22 మాదిసమస్తప్రశస్తిస-
- 23 హితం శ్రీమత్తహామం-
- 24 డలేశ్వర కాకతియ్యపు-
- 25 రవరాధీశ్వర గణపతి-
- 26 దేవమహారాజులు సు-
- 27 ఖసంకథావిసోదంబు-
- 28 నం పుధిపీరాజ్యంబు సే-
- 29 యుచుండగాను సర్వ-
- 30 ధారిసంవత్సర శ్రావణ శు-
- 31 ధ్ధ పంచమి గురువారము-
- 32 నాడు శ్రీపీఠభద్రేశ్వర దేవ-
- 33 రకు అంగరంగభోగాలకు
- 34 [మ]రియను ఇచ్చిన ఆయా-
- 35 లు చిరమతీయ అం .
- 36 దేశి పరదేశి చిర . . . .
- 37 లాను ఇచ్చిన ఆయా . . . . .
- 38 లలందు మాద . . . . .
- 39 . . . . .

## Second Face.

- 40 దలుగా గల గంధ్యభం-
- 41 డాలందు మాడ పాదిక
- 42 ఆవలు మిరియాలుతేనె
- 43 క్రొనుపు నూనె మోదలుగా
- 44 గల కోటిభండాలందెల్లా-
- 45 ను మాడ పాదిక గంధ్య-
- 46 వారును [త]గరంవారును
- 47 మూనెలువారును ఇచ్చిన
- 48 ఆయము తగరమునందు
- 49 సీసమునందు రాగిలందు
- 50 తులాన పలమెడు లోహా-
- 51 లందెల్లాను ఈలెక్కె ఉభయ
- 52 నానాదేశిని ఇచ్చిన ఆయాలు

- 53 చాదనమునందు తులాన
- 54 పలమెడు [క]ప్పురమునం-
- 55 దు వీశను రెండు సినా-
- 56 లు జవాదిలందు మాడ
- 57 పలుక కన్నూరిలందు నూ-
- 58 లు విణాలను రెండు సినా-
- 59 లు పట్టునూలిలందు తులా-
- 60 న చింసము చవరాలందు
- 61 తులాన చింసము మంజిష్ట-
- 62 లందు మాడను అరపిసము
- 63 దంతము దాసూరిపట్టు ప-
- 64 చ్చపట్టుండు కోడె బాదిక పవ-
- 65 డమునందు వీశ చింసము ము-

<sup>1</sup> The foregoing portion of this inscription is lost.

66 త్యము రుద్రాక్షగాటు బూస  
67 మొదలుగా గల మణిభండా-  
68 లంచెల్లాను మాడ వీసాము  
69 ఉభయ నానాదేశిని ఇచ్చిన  
70 ఆయాలు పసుపునందు ఉర-  
71 అందు [జాజ]నందు అల్లమున-  
72 ందు కందఅందు పెండలము-  
73 నందు మాడను రెండు విసాలు

74 ఉభయ నానాదేశిని ఇచ్చిన  
75 ఆయాలు నూలమలగలల-  
76 ందు గొఱుపడాలకులగల-  
77 [ందు] మలగ బాదిక మంచాల  
78 . . . అందు నూంట చింనము  
79 పసపు పట్టలందు నూంట చి-  
80 ంనము

*Third Face.*

81 . దేశివారు] ఇచ్చిన ఆయ-  
82 ము నీలిఅందు మాడను రెం-  
83 డు వీసాలు పోకమరను స్వ-  
84 దేశి పరదేశి బేహారులూ-  
85 ను నఖరమూను ఇచ్చిన ఆ-  
86 యము పోకలందు లక్ష-  
87 ను పాదిక సాసిబ్బి[=]రును  
88 ఆకులపెంటను ఇచ్చిన ఆ-  
89 యము పెఱుక కవలెడు  
90 ఆకులు కూరకాయ బేహా-  
91 రులెల్లాను ఇచ్చిన ఆయా-  
92 లు కూరకాయ భండ్ల[=]అందు  
93 భండిని పాదిక నారికాయపు  
94 కాయ మాడుపలపుకాయ క-  
95 మ[=]ను పండ్లుమామిడిప-  
96 ండ్లు చింతపండు మోదలు-  
97 గా గల పలదాతులంచెల్లాను  
98 భండిని పాదిక ఊఱుకా-  
99 యల భండ్లఅందు భండ్లి-  
100 ని పాదిక నూవుల పెంటలం-  
101 దు స్వదేశి పరదేశి బేహారు-

102 లెల్లాను ఇచ్చిన ఆయాలు  
103 నూవులు గోధుమలు [పెసలు]  
104 వడ్లు జొంసలు మోదలుగా  
105 గల బుసి భండాలంచెల్లాను  
106 భండిని మానెడు మానె నేతి  
107 భండ్లఅందు మానెడు  
108 బుసిభండాలందు పది పెఱు-  
109 కల మానెడు ఉప్పు పెంటలందు  
110 స్వదేశి పరదేశి వీడ్ల బేహారులె-  
111 ల్లాను ఇచ్చిన ఆయాలు పదిపె-  
112 ఱుకల మానెడు భండ్లందు భం-  
113 డి మానెడు మానె బేహారులె[=]-  
114 ను ఇచ్చిన ఆయము కడువ  
115 నిత్యబుఱెడుమ[=] అశేషనఖ-  
116 రమూను ఘడియారానుకు ఇ-  
117 చ్చిన ఆయము ఇంటను పాదిక  
118 బియ్యము సంఠనఖరము ఇచ్చి-  
119 న ఆయము ఉపహారానుకు ని-  
120 త్య అరగటిని బుఱెడుసేనె బియ్య-  
121 ము కరెపిడుకలె కుదురు కంమ చొప్ప<sup>1</sup>

**No. 735.**

(A.R. No. 112 of 1902).

ON A PILLAR LYING UNDER A PIPAL TREE AT DENDALURU,  
ELLORE TALUK, GODAVARI DISTRICT.

1 స్వస్తిశ్రీ [||\*]శకవ[ద్వం]-  
2 బుబు ౧౧౩ గునేంటి  
3 ఖరసంవత్సర పుష్య [శు]  
4 [ప]ంచమి గురువార[ము]

5 మకర సంక్రాంతిని [వీ]-  
6 రమాహేశ్వరదేవర ని-  
7 వేద్యానకు మహాదేవ-  
8 [ఓ]జ్జ నియోగము సమ-

<sup>1</sup> The continuation is missing.



- 9 స్తమా హేశ్వరులున్ను [కో]-
- 10 సమావి మండేప్పన
- 11 చేసుకు హుంబలి పాలా-
- 12 న గుండ్రేటి పడుమట
- 13 పుట్టెండు చేనిలోప[ల]-
- 14 ను పదేందుము చేను
- 15 [కా] లోచిత మూల్యము
- 16 వెట్టికొని దేవరకుం [బె]-

- 17 [ట్టి]రి<sup>1</sup> ఉన్న పందుము [చే]-
- 18 నున్ను [కో]సమావి త[మ]
- 19 తల్లిదండ్రులకుం [బు]-
- 20 ణ్యముగాను నైవేద్యా-
- 21 నకుం బెట్టి ఈ పుట్టె[ండు]
- 22 చేనున్ను దేవజి-
- 23 [య్యంగా]రి జెయ్యాన<sup>1</sup>

**No. 736.**

(A.R. No. 113 of 1902).

ON THE DHVAJASTAMBHA IN FRONT OF THE SOMESVARA TEMPLE IN THE SAME VILLAGE.

- 1 శ్రీ సోమే-
- 2 శ్వరస్వామి
- 3 యదటను చో-
- 4 డి కొడుకు వీ-

- 5 రేశ [యి]ద్దరి
- 6 పేరు జె[ప్పి] ప-
- 7 ది బుచ్చి యె-
- 8 త్తి [ంచె]

**No. 737.**

(A.R. No. 113-A of 1902).

ON A STONE SET UP IN THE SAME PLACE.

*First Face.*

- 1 శ్రీనాథనాభిసరసీరుహ-
- 2 సంభవస్య శంభోమ్ముఖాదజని
- 3 విప్రకులం త్తనభౌ నిత్యోదయః
- 4 కువలయోత్సవ కృ[ద్]\*ద్విజేంద్ర[ః]\*  
శ్రీగాత-
- 5 మః పృథుకలానిధిరావిరాసీత్ || [౧]\*  
తన్తో-
- 6 త్రవనపసం త్తః కారమిచేడగ్రహార-
- 7 వాస్తవ్యః నన్దమియచతుష్వేదీ నానాశా-
- 8 స్త్రాత్థవిద్యజ్ఞా || [౨]\* తస్యాన్వయే  
సమజ-
- 9 ని ద్విజవంశముఖ్యో నారాయణా-
- 10 ఖ్యసచివః కవికామధేనుః | మా-
- 11 కాభిధాం స చ వధూం విధినోప-
- 12 యేమే తాభ్యామభూత్ప్రధితకీర్తికర-
- 13 మాత్యబొల్లః || [౩]\* తత్పత్నీనాగాంబ్వా  
కవి-
- 14 జనజననీతి విశ్రుతా లోకే | తాభ్యామ-
- 15 భూదనం త్తస్సంతతనయతంత్రమంత్ర-
- 16 ముఖముకురః || [౪]\* తద్ధమ్మపత్నీ పతి-

- 17 భక్తియుక్తా ప్రత్యక్షలక్ష్మీవ్వినుతాప్ప- ||
- 18 మాంబ్వా తాభ్యామజాయంత సుతాస్త్రీ
- 19 యశ్చ పుత్రీ చ జాతా కిల నాగమాంబ్వా  
[౫]\*
- 20 బుధనిధిరమాత్యబొల్లస్సుకృతమతి-
- 21 మ్మంత్రశేఖరో మల్లః | శరదిండ్డుసితస-
- 22 మాఖ్యః కులముఖ్యో వెంగసచివాఖ్యః ||  
[౬]\*
- 23 తేషామ్మధ్యే నీతిశాస్త్రీమరాయణ[ః]\*  
స్వస్మత్తా-
- 24 భృత్సన్నిభఖ్యాతదైయ్యః || నిత్యం భృ-  
క్త్యానుష్ఠి-
- 25 తస్వామికాయణస్తేజోరాశివ్వేంగనా-  
మా-
- 26 త్యవయ్యః || [౭]\* హృదయాప్పితగు-  
రుచరణం
- 27 శంసతి యం సజ్జనోంద్రకటకాభర-
- 28 ణం | సభమెచ్చుగండ్రసంజ్ఞం ప్రాజ్ఞం  
శైవా-
- 29 గమాత్థవరతత్వజ్ఞం || [౮]\* తత్స్వామీ  
సోమవ-

<sup>1</sup> The continuation is lost.

- 30 శ్రీప్రథితగుణమహాదేవధాత్రీశ-
- 31 పుత్రః\*] శ్రీదేవీగర్భదుగ్ధాన్నపభవ-
- 32 ఫలితప్రోలసతక-అవృక్షః! నానాభూ-
- 33 నాథయాభవకటితమకుటశ్రేణి-
- 34 మాణిక్యరోపీరాజీనీరాజితాంఘ్రి-
- 35 ద్వయసదయజయద్రూపవెంగీశ

- 36 భూపః\*] తస్యానుమత్యా సచివాగ్ర-
- గ-
- 37 ల్యః పురాణవాస్తుప్తుతివిస్వరేణ్యః॥
- 38 సంస్తుత్యసంగీతకలాప్రవీణ-
- 39 శ్చివైకనిష్ఠాంఘితభక్తిపాణః॥ [౧౦॥\*]

Second Face.

- 40 సోయం వ్యోమాంగరుద్రప్రమిత-
- 41 శకసమే మాఘమాసేర్థపక్షే
- 42 పంచమ్యాం శామ్యవారేభ్యద-
- 43 యతి [వృ]షభే మంత్రవెంగీశ్వరా-
- 44 య్యః! ప్రాసాదమ్మట్టపశ్రీయు-
- 45 తముపలమయం డెండ్లూరి
- 46 ప్రతీచ్యాం లింగం వెంగీశ్వరా-
- 47 ఖ్యం విధివదతిముదాకార-
- 48 యత్సుప్రతిష్ఠా॥[౧౧॥\*] తత్పశ్చా-
- 49 ద్దగనాద్రి శంకరసమే శాకే-
- 50 త్ర నారాయణో హారీతప్రభ-
- 51 వాన్నపాయ్యతనయో నాగా-
- 52 ంబ్వికానంధనః! భక్త్యాకారయ-
- 53 దంచితోపలమయం వెంగీశ-
- 54 సన్తంత్రిణో జామాతా ముఖ-
- 55 నంధిమంట్టపవరం వెంగీశ
- 56 లింగప్రభోః [౧౨॥\*] ఆయ్యోన్నపోత-
- 57 వయ్యోణ నిమ్మితం ధన్వశా-
- 58 సనం! బుధశ్రవ్యం చిరస్థా-
- 59 యి భూయాదాచంద్రభాసగరం॥[౧౩॥\*]
- 60 స్వస్తి సమస్త భవనాధీశ్వరుణ్డైన

- 61 డెండ్లూరి వెంగీశ్వర శ్రీమత్త-
- 62 హాదేవరకు నిత్యమై ద్వికాలహ-
- 63 విబ్బుల్యచ్చనాత్థము అనంతనప-
- 64 గ్గడ పెండ్లము అప్పాసాని జాల-
- 65 రిపూండి ఆగ్నేయము దిక్కున
- 66 భీమసముద్రములోన మద[మా]-
- 67 కఱుతం బెట్టిన వరిచేను న ౧౫
- 68 మఱంది నాయతిరాజు డెండ్ల-
- 69 లూరి ఉత్తరమున ముసిండిగుంట్ట
- 70 తూర్పునం బెట్టిన వరిచేను ఖ ౧
- 71 వీర ముసిండిగుంట్ట సహితముగా-
- 72 ం బువ్వుందోంటకుం బెట్టిన క్షేత్రము న
- ౧౦
- 73 అఖణ్డదీపమునకు నారాయణ-
- 74 పెగ్గడ ఒడ్డపట్ల తూర్పునం బొలమే-
- 75 రచెరువం బెట్టిన వరిచేను ఖ ౧
- 76 సంధ్యదీపమునకు నప్పాసానియ పా-
- 77 తునూరి దక్షిణమునం బెట్టిన వరి-
- 78 చేను న ౩ ఇరువూంటకు నంధితుమున-
- 79 ం చూమెండు బియ్యము నివేద్యము నిబ-
- స్థము ।

Third Face.

- 80 అనన్తనపెగ్గడ కొడుకు వెంగన-
- 81 పెగ్గడ ఈ దేవర గు[డి] ము[స్ట] సాని-
- 82 మాని నిబన్ధకాటకుంబెట్టిన గృహ-
- 83 క్షేత్రము నాలుపు జేనలమూర గొ-
- 84 లం బడుమటి ప్రతిమూరలు ౩౫
- 85 ఉత్తరము ప్రతిమూరలు ౩౨ తూర్పు-
- 86 ప్రతిమూరలు ౩౦ దక్షిణము ప్రతిమూ-
- 87 రలు ౨౪ వీర కోమటి ఆంగడి ఉత్తర వీధి
- 88 కడపట సోమవీధి సూర్యువీధులు
- 89 గూడిన ఈశాన కోణమున మొకరి
- 90 అన్నెపకుం బెట్టిన గృహక్షేత్రము పడు-

- 91 మటి ప్రతిమూరలు ౨ ఉత్తరము ప్రతి-
- 92 మూరలు ౧౭ తూర్పు ప్రతిమూరలు
- 93 ౭ దక్షిణము ప్రతిమూరలు ౧౬
- 94 ఈమొకరి బిడ్డ బిడ్డ తరము ఈ దేవరన కొ-
- 95 లుచువారు వెంగనపెగ్గడయ మెగలము
- 96 వైరితి సోమవీధి సూర్యువీధులు గూ-
- 97 డిన ఈశాన కోణమునం బెట్టిన గృహక్షే-
- త్ర-
- 98 ము తూర్పు ప్రతిమూరలు ౧౩ దక్షిణ-
- ము

- 99 ప్రతిమూరలు ౧౧ పడుమటి ప్రతిమూర-
- 100 లు ౧౩ ఉత్తరము ప్రతిమూరలు ౧౧
- 101 వీరపభాసహితముగాం బెట్టిన శ్రీ-
- 102 బలిదేవర ప్రతిమ ౧ స్వస్థామేఖల ౧  
పల్క-
- 103 రములు ౨ అడ్డెన ౧ కిలపుకోర ౧ చట్టు-  
గము
- 104 ౧ చింపముస్త ౧ ధవళశంఘము ౧ జయ-  
ఘంట-
- 105 లు ౨ ధూపఘంట ౧ ధూపపాత్ర ౧  
దీప-
- 106 పాత్ర ౧ కంసతాలపుదోలు ౪ చిట్టతా-
- 107 లపుదోయి ౧ పెద్దధారలు ౨ కండ్యకా-
- 108 ల ౧ కంఞ్చునండ్లి ౧ ఈ యుపకరణము-
- 109 ల భరభారము ఈ స్థానాధిపతులైన
- 110 పూజారులు || స్వదత్తం పరదత్తం వా  
యో
- 111 వారేత వసుంధరాం! షష్టిపక్షసహస్రా-
- 112 ణి విష్ణాయాం జాయతే క్రిమిః || బహు-

- 113 భివ్వసుధా దత్తా బహుభిశ్చాసుపాలి-
- 114 తా | యస్య యస్య యదా భూమిస్త-
- 115 స్య తస్య తదా ఫలం || సమస్తసేనా-
- 116 ధిపతి చణ్డేశ్వర లిఖతం || ❀ ❀
- 117 మొకరి అన్నవకుం గమ్మండ్ర పాలమేర  
చేను ప-
- 118 స్థమన్ను ఎల్ల కాలమునకు శాశ్వతమైన  
జీతము
- 119 బారహకోటి విద్యామస్తులున్ను డెప్పలూరి  
కోమటిసె-
- 120 ట్టి కొఱిగిండ్లం బెకుగవెండిండ్లు సేసి  
[నానా]కొ పెండ్లి-
- 121 సేసినా నేంట నొకొ పెండ్లింగూతువా  
రుం గొడుకు-
- 122 వారుంగాం దమకుం బెట్టిడి తిలువ ప-  
హిండి మా-
- 123 [ను]కొని జీతమునకు నానంద్రాకర-  
ముగా నిచ్చిరి ||

Fourth Face.

- 124 శ్రీమన్నహామణ్డేశ్వర వెంగివెంగీశ్వర-  
దేవరా-
- 125 జలు ఆచంద్రాకరస్థాయిగా సానిమాని  
నిబం-
- 126 ధ్ధకాఱ జీతాలకుం బెట్టించ్చిన పాలకులు |
- 127 అనస్తనపెగ్గడ కొడుకు వెంగెనపెగ్గడ  
[వా]డ-
- 128 ంగి ఉత్తరమున బోలచెఱువుచేరువం బె-  
ట్టిన
- 129 వరిచేను న ౧౦ వీర ఈ చేని వాయవ్య-  
మునం బెట్టి-
- 130 న వరిచేను న ౧౦ మల్యపెగ్గడయు వెం-  
గెనపె-
- 131 గ్గడయు బొల్యపెగ్గడ కొడుకు దేవన-  
పెగ్గడ-
- 132 య జాలగిపూండి ఈశానమున మెట్ట-  
పాలము-
- 133 నం బెట్టిన వరిచేను ఖ ౧ న ౧౦ కమ్మి-  
నాయ-
- 134 కుని భీమినాయకుండు డెందులూరి
- 135 ఆగ్నేయమున గారగుంట్ట చేరువం బెట్టినవ-

- 136 రిచేను న ౧౦ చోడబోయుండు సత్తా-  
ల పడు-
- 137 మటం బెఱువులోపలం బెట్టిన వరిచేను ఖ ౧
- 138 మేలునాయక కూచెమనాయకుండు సల్ల-  
చిత్త-
- 139 లపూండి నైరితి గుణ్డెటి చేరువముకిరల  
ము వె-
- 140 నుకం బెట్టిన వరిచేను ఖ ౧ మేలునా-  
యక గోకి-
- 141 నాయకుండు గమ్మండ్ర వాయవ్యమునం  
బొలమే-
- 142 ర చేరువం బెట్టిన వరిచేను న ౧౦ మేలు-  
నాయక
- 143 వెంగినాయకుండు వెంఞ్చపడుమటం బ-  
హిండి
- 144 కొలి చేరువం బెట్టిన వరిచేను న ౧౦ మేలు-  
నాయ-
- 145 క కొసనినాయకుండు వెనుంగొలిని ఉత్త-  
రము-
- 146 న వన్నకేసరి చేరువం బెట్టిన అరికచేను  
ఖ ౧

## No. 738.

(A.R. No. 114 of 1902)<sup>1</sup>.

ON TWO FACES OF A PILLAR SET UP ON THE BUND OF THE RATNAM TANK AT PEDAVEGI,  
SAME TALUK AND DISTRICT.

## First Face.

- |                |             |
|----------------|-------------|
| 1 కస్తూరి వెం- | 4 న ధర్మకో- |
| 2 కటరత్నం      | 5 నేనూ      |
| 3 వేయించ్చి-   |             |

## Second Face.

- |                        |                |
|------------------------|----------------|
| 6 కస్తూరి వెంకటరత్నం   | 9 సం    శ్రావణ |
| 7 వేయి[*]చ్చిన ధర్మకో- | 10 బం శు       |
| 8 నేరు విక్రమ          |                |

## No. 739.

(A.R. No. 115 of 1902).

ON THE SOUTH WALL OF THE PATALISVARA TEMPLE AT TIRUPAPULIYUR, CUDDALORE TALUK,  
SOUTH ARCOT DISTRICT.

- 1 శ్రీ [||\*] తిరుమகள் పాలప పెరుగిలశ్ శెలవీయన్ త-
- 2 నక్కె యిమె [||\*] ణ్డమై<sup>2</sup> మనక్కోలక కణ్ణాశాలై కలమ-
- 3 మత్తనై వెవ్ణై [||\*] నాడమ్ కంకపాడియ న్నామ్పాడియమ్
- 4 తడికపాడియమ్ కుడమలైనాడమ్ తణ్డార్ కణ్ణా తణ్ణ-
- 5 న్నవలై శ్రీ యలై [||\*] యాణ్డమ్ తొక్కెక్కె విలన్క ఆణ్డె శెక్కె-
- 6 శెక్కెక్కెక్కె [||\*] కవిరాజరాజ రాజకెవ్విలై [||\*] త్త యాణ్డ
- 7 య-ఆవతు పాతిరీప్పియ్యర్ తిరుక్కడెనామలైవార్ [||\*] కు [||\*]-
- 8 [||\*] యిప్పాడి త్తెన్కరై శిరుపాలైయ్యుడై యాన్ మన్రూణ్-
- 9 యాకై ఇరాశిన్కపెరయన్కాక మన్ మాన్రూణ్ణన్ శె-
- 10 శ్శ న్ణావీన్క కరైవీన్కకాల్ ఆన్ శయై తిరుక్కడెక్కణ్డె [||\*]-
- 11 [||\*] మక్కన్వశమ్ [||\*]

## No. 740.

(A.R. No. 116 of 1902).

IN THE SAME PLACE.

- 1 యిల్ల శ్రీ [||\*] మతిరైకొణ్డ కొప్పరకొరి-
- 2 పన్మత్తక్కి యాణ్డె పత్తెన్డైవతు వడకరై త్తె-
- 3 [||\*] తాన్మ పాతిరీప్పియ్యర్ ఇరున్తువార్ము తామోతిరన్
- 4 యిల్లనై ఇల్లనై తిరుక్కడెనామలై పెరుమా-
- 5 న్నడికన్కుత్ తిరుక్కడెక్కణ్డె పెరుమక్కన్వళిక్ కుక్కె త్తె [||\*] డ్డత్తు-
- 6 క్కు [||\*] లై కిట్టాన్కెలై పెరువళియిన్ మెత్తక్కుమ్ త్తెన్-
- 7 పాన్కెలై మోకైయన్ కణ్ణా వత్తి కడంబన్ము త-
- 8 మ్పియ్ ఇవర్కన్ నిలత్తన్ వడక్కుమ్ మెల్పాన్కె-
- 9 లై కవియన్ కణ్ణాన్ మాన్వన్ నిలత్తుక్కుమ్ ఆ-
- 10 లమ్ [||\*] ల్విలైకత్తుక్కు పుక్క యిచ్చియ్యిక్కుక్ కిత్తుక్కుమ్ వ-
- 11 డాన్కెలై యిచ్చియ్యిన్ త్తెత్తక్కుమ్ ఇన్కాన్కెలై
- 12 అకప్పడ యణ్ణై (మ్) మాన్ ఇక్కమన్కెన్కొన్డమ్ యిచ్చి-
- 13 న్నత్ తిరుక్కడె-
- 14 యిల్లపెరుమా-
- 15 (న్) న్నడికన్కు
- 16 తిరుక్కడెక్కణ్డె-

<sup>1</sup> This inscription is engraved in very modern characters.<sup>2</sup> This word is written below the line.

- 17 பெருமக்கள்வழி
- 18 அட்டிக்குத்தென்
- 19 தாமொதிரன் ஒற்றி-
- 20 ஊ(ர்)ரனென் இத்த-
- 21 ன்மீம் இர[ஊ] <sup>1</sup>

### No. 741.

(A.R. No. 117 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] ஊகுவதிகள் ஸ்ரீவிக்கிரமசொழிவெற்கு யாண்டு கூ-வது ராஜ-
- 2 ராஜவளநாட்டுப் பட்டான்பாக்கைநாட்டு திருப்பாதிரிப்புலியூராண பரநிருப(ர)ரா(க்)
- 3 கரீச்சதுறுவெதிமங்கலது தொன்றூதுணை ஆனுடையார் கொயிலில் சரிவயூ-
- 4 ஹணர் பாரத்துவாசி காலகாலந் ஆனும்பிரான் உள்ளிட்டாரும் பாரதுவாசி திருவ-
- 5 [க]தி காலகால-
- 6 ன் உள்ளிட்டாரும் பாரதுவாசி சங்கரந் திருக்காளத்திஉடையான் உள்ளிட்டாரும் பாரது-
- 7 வாசி ஆநந்தந் ப-
- 8 ன்ளிகொண்டான் உள்ளிட்டாரும் பார(த்)துவாசி திருகூடை[நா]ழல் டெகூணமுத்தி
- 9 உள்ளிட்டார்<sup>2</sup> பாரதுவாசி க-
- 10 யிறார் நாரணற்கரியான் உள்ளிட்டாரும் இவ்வனைவொ[ம்\*] சொழுகுலவல்விநல் லூர்
- 11 முடிகொண்டசொழப்பெரு-
- 12 டெருவில் புல்லாவிஉடையான் சூற[ன்] உவகமுண்டான உவகளைசொழமுடெவ-
- 13 வெளான்பக்கல் நாங்க-
- 14 ள் கொண்ட அன்றாடு னற்காச யடு இக்காச பதிநைஞ்சும் கொண்டு ஸம்மதித்து இத்-
- 15 தெவர்க்கு சஜூ-
- 16 திதவரை ஒரு திருநூலாயினது எரிக்க ஸம்மதித்தொம் இவ்வனைவொம் இத்திருநூலா-
- 17 விளக்கு எரிக்க இட்ட
- 18 குத்திவிளக்கு ஒன்று இது தரா இடை அய் இது வநூலெயூர ரகெசு [||\*]

### No. 742.

(A.R. No. 118 of 1902).

IN THE SAME PLACE.

- 1 கொ[ப்\*]பரகெசரிபனமற்கு யாண்டு முன்றாவது தெவதா-
- 2 னம் பாதிரிப்புலியூர் பாரதாயன் நிலன் குமாரர் ஊட்டூலூர-
- 3 திபுலொமாசியார் தம்முடைய கொற்றந்தைகொல்லைப்
- 4 பதினைஞ்சு மிழலைபுலத்து இரண்டு மாவும் எரிப்புலத்து-
- 5 க் காலும் வெ[ளா]ன்புலத்து எழுதூறு கமுசும் பாத்தியும் தெங்க-
- 6 னுசெரி முந்தூறு மிவை ஐய்வா ஸூரணர்க்கு [ஸ்ர]ஊவ(ர)-
- 7 ஶாக அவர் [கா]ட்டின செரியிலெ யில்லம் ஒத்திக் குடிஇருந்து அனுப-
- 8 விப்பதாகவும் இவை [வி]ற்றுக்கொள்ளவும் ஒற்றிவைக்கவும் பெ-
- 9 று[தாரா]கக் குத்தென் ஸூலூரதிபு லொமாதியென் இ-
- 10 து ஸவெயார் ரகெசு இது ரகூப்பார் சிபாதம் என் றலை
- 11 மெல [||\*]

### No. 743.

(A.R. No. 119 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] [அ]டற்க[ளி]ற்றால் ஆ[ஹ]வமல்லனை முட[ற்]காற்றில் முதுகி[டு]வி-
- 2 [த்து]
- 3 மற்றவன் [ஐ]யசிங்கனெடும் வரு தண்டனை பொருதண்டினால் வெ-
- 4 ற்றிகொண்டு வெண்குடைநிழல் விசசிங்காத[னத்து] வி[ற்]ற[ருஜ]ருளின கொவி-
- 5 ராஜெ-

<sup>1</sup> A few letters have been omitted to be engraved at the end.

<sup>2</sup> Read உள்ளிட்டாரும்.

- 4 கசரிபதூரான உடையார் ஸ்ரீராஜஜெஹேசுரதெவர்கு யாண்டு ந-ஆவ[து] வடகரை ரா-
- 5 ஜெஹேசுரதெவர்கு மெல்க்கால்நா[ட்\*]டு மெல்க்கால்நா[ட்\*]டு வுஜுஜெ[ய]ம் திருப்பாதி-
- 6 ரிப்புலியூரான பரநிருப்பராசீரமலது[ர்\*]வ்வெதிமங்கலத் து-  
7 டயார் திருக்கடைநாழலுடையார்கு திரு[து]காவிளகு இரண்டு இவ்விர-
- 8 ண்டும் சனூராதத்தவல் எரி[யை\*]வத்த பளளி ராஜெஹேசுரதெவர்கு மெல்க்-  
கா[ற்]நா-
- 9 ட்டுத் தநியூர் திரிபுவனஜெஹேசுரதெவ[ர்\*]திமங்கலத்து தெ[ன்]பிடாகை வா-
- 10 கூர்நாடு க[டு]ளயூர் குடிப்பள்ளி நம்பான் [ன]கமாணிகு இளவரையன் வைச்ச விள-
- 11 கு யிர[ண்\*]டும எரிக[க்\*]டவ[து] இக்கொயில் சிவஸுரஜெஹேசுரதெவர்கு மெல்க்-  
[த்\*]பாத எச்சப-
- 12 ட்டு[ம்] சிங்கன் சிராளபட்டனும் எழுநூற்றுவன் காலகாலபட்ட[ட்\*]-
- 13 னும் சிராளந் கா[ம்]கொன்பட்டனும் சடங்கவி குமாரடிபட்டனும் உ-
- 14 ள்ளிட்டொம் இத்திருப்படி கடனு இத்தெவரை திருவாராதனை பண[க்\*]-
- 15 க(ட)டவ சிவஸுரஜெஹேசுரதெவர்கு மெல்க்[க்\*]டவொம் இதிருதுகாவிளக்கு இ-
- 16 ரண்டும் இவை அ[ழி]யாமை கா[ப்\*]பான் ஸ்ரீப[ர்\*]தம் தலைமெலின ஸ்ரீப-
- 17 ன்மாஜெஹேசுரதெவர்கு-

## No. 744.

(A.R. No. 120 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதிரைகொண்ட கொ[ப்\*]பரகசரிபன்மர்க்கி யாண்டு பதி(ன்)னெட்-  
டா(ஆ)வது வடகரைத் தெவதானம் பாதிரிப்புலியூர்த் திருக்கடைநாழல் பெரு-  
மானடிகளுக்கு-
- 2 த் திருவுண்ணுழிகைக் கணப்பெருமக்கள்வழி தென்கரைத்தெவதானம் பெருமாக்களுர்  
சூலு[ம]ரய[ந\*]வ-உதர்த்து சூலு[ம]ரய[ந\*]வ-உதர்த்து நாராயணஞ்
- 3 செந்த(ன்)னிடையொரு திருவமீர்துரு வெண்டும் முதல் விவனிடையக் கொண்டொம்  
இது ஊராதத்தவல் செலுத்துவொமாணெந் திருவுண்ணுழிகைக் கண-
- 4 ப்பெருமக்களொம் [||\*]

## No. 745.

(A.R. No. 121 of 1902).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||] புகழ்ம[ா]து விளங்க ஜ[ய\*]மாதா விரும்ப நி-
- 2 லமகள் வளர மலர்மகள் புணர உரிமையிற் சிறை ம-
- 3 ணிமுடி குடி மினவர் நிலைகெட வில்லவர் குலைதர
- 4 என் மந்நவர் இரியலுற் றிழிதர திகுனைத்து ஊந்
- 5 ச[க்\*]கர நடாத்தி வ்ரலிந்ஹாலானத்து அவநிமுழுதுடை-
- 6 யாளொடும் விற்றிருஹுளிய கொவராஜகசரிவ[து]ரா-
- 7 ன சக்கரவத்தி ஸ்ரீகுலொத்துங்கசொழுவெ[ர்\*]கு யாண்-
- 8 டு முப்பத்தஞ்சாவது திருப்பாதிரிப்புலியூர்த் திருக்கடை-
- 9 நரழலுடைய பெருமானடிகள் தெவதானம் கொயிலு-
- 10 [கு]நாற்ப்பாவெல்லை பெருவழிகு மெற்கு கொட்டுக்காலு
- 11 வடகு ஊர்கு கிழகு பாலொ[டை]ட அகப்பட தெவதானம் ப-
- 12 காஜெஹேசுரதெவர்கு ||—

## No. 746.

(A.R. No. 122 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] உகரவதிகள் ஸ்ரீவிசுர[து]ஜெஹேசுரதெவர்கு யாண்டு எழாவது ராஜராஜ-  
வளநாட்டுப் பட்டான்பாக்கைநாட்டு திரு-
- 2 ப்பாதிரிப்புலியூர் தொன்[ரு]த்துணையாண்டார் கொயில் சிவஸுரஜெஹேசுரதெவர்கு மெல்க்-  
காலகாலபட்டன் உள்ளுட்டாரும் ஹாரஜாஜி காலகாலபட்டன் உ-
- 3 ள்ளிட்டாரும் ஹாரஜாஜி தெஹேசுரதெவர்கு [டு]தி-ஹ[ட்]டன் உள்ளுட்டாரும் ஹாரஜாஜி  
பநாஜெஹேசுரதெவர்கு [ட்]டன் உள்ளுட்டாரும் இவ்வனைவொம்

- 4 இவ்வூரில் இருக்கும் வெள்ளாளன் ஆமு(ர்)ருடையான் கயூறார் சொறுடையான் ஆந வெசாலிப்பாடி முவெந்தவெளான்ப-
- 5 க்கல் நாங்கள் தொன்றாத்துணையாண்டா[டாற்]க்கு ஒரு திருநுந்தாவிளக்கு எரிக்கக்கட-  
வொமாக இவ்வெள்[ளாள்]நபக்கல் நா-
- 6 ங்கள் கொண்ட காசு பதிநெட்டு யெ இக்காசு பதிநெட்டும் கொண்டு ஊராஜித்தவரை  
எரிக்க-
- 7 கடவொமாக உலய[ப்\*]பட்டொம் இக்கொயிற் சுவஸூ[ர\*]ஹ்ணரொம் இது பன்மா-  
ஹெஸூர ரகைஷ[||\*]

## No. 747.

(A.R. No. 123 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸூஷி ஸூ [||\*] பூமாது புணரப் புவி(ய்)மாது வளர நாமாது விளங்க ஜெயமா[து\*] விரும்ப
- 2 தன்நிருபதுமலர் மன்நவர் சூட மன்நிய உரிமையால் மணிமுடி கவித்து செ-
- 3 ங்கொல் சென்று திசைதொறும் வளர்ப்ப வெங்கலி நீங்கி மெ[ய்\*]யறன் தழை-
- 4 ப்ப கலிக்க மிரிய கடல்மலை ந(ர)டாத்தி வலங்கொ ளாழி வரையாழி நடப்ப இ-
- 5 ருசடரளவும் ஒருகுடை நிழற்றி விரலிஹாலநத்து முக்கொக்கிழாநடிகளொ-
- 6 டும் விற்றிருகருளிய கொப்பரகெஸரிபற்றிராந திரிபுவனச்சக்கரவத்திகள் ஸூவிக்கிர-<sup>1</sup>

## No. 748.

(A.R. No. 124 of 1902).

IN THE SAME PLACE.

- 1 [ஸூ]ஷி ஸூ [||\*] பூமியு ஜீருவும் தாமெ புணர விசீரமத்தா[ல்\*] சகூர நடாத்தி வி[ர]லிஹ-  
ஹாலநத்து விற்றிருகருளிய கொப்பரகெசரிவநூரான உடை[ட]யார் ஸூராஜெஹூ-  
சொழ்தெவற்கு யாண்டு . . . [ஆ]வது <sup>2</sup>
- 2 [ரூ]ஜெஹூசொழ்வளநாட்டுப் பவித்திரமாணிகுவளநாட்டுத் திருப்பாதிரிப்புவிபூரந  
பரநிருபபராசீரமசதுர்வ்வெதிமங்கலத்தி[ல்] வலெஹெயொம் இஹ வலெஹெசுச் சமைஹூ  
ஆரூ[னி] கும[ர\*]ந் விரநாராயணந் பிராஹகதெவநாம இக்குடி மாதெவந் நம்பிரா  
நம்பியும் இக்குடிச் செஹந் நாரா-
- 3 [யண\*]தும் பாரத்துவாஜி செஹந் மாறதும் இகுடித் திருவெ . . . . நாராயணதும்  
ராதிரந் பொந்நாழி தத்தபட்டனும் ராதிரந் ஸூ[க்ர]ஷ்ணந் [மா]லரிகெசவதும்  
பாரத்துவாஜி நாராயணந் அநகநாராயணதும் உள்ளிட்ட வலெஹெயொம் வெசாலிப்  
பிரமதெயத்தி க்[ரு\*]ககும் குடிப்பள்ளி-
- 4 [ப்] பெருமான் இரண்டாயிரவநான லெநாபதி ராஜெஹூசொழ வெசாலிப்பெரையந்  
ஆகமுடையாள் சாத்தந் பிரத்தாஷிஹூ நாமகள் விற்ற[று\*]க்குடுத்த நிலமாவது இரண்-  
டாயிரப்பெரெரிக்கு வடக்கு . . . செரிஹூ மெஹூ நகவாநத்திற்க[கு\*] கிழஹூ  
எறு-
- 5 செவகந் யொடயதுக்கு தெற்கு கிழஹூ மெற்கு முக்கொல் வழி விட்டு நிலம் அறுமாவும்  
[இ]ரவிஸூரமு[டை\*]யார் கொயிலுஹூ வடஹூ தெவதானம் அரைக்கால் நிக்கி நிலம்  
அறுமாவும் ஆக [இந்]நிலம் இர[ண்\*]டறுமாவும் விற் <sup>3</sup>

## No. 749.

(A.R. No. 125 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸூஷி ஸூ [||\*] பூமியு ஜீருவு ஹாமெ புணர விசீரமத்தால
- 2 சகூர நடாத்தி விரலி[ஹூ]ஹாலநத்து விற்றிருகருளிய கொப்ப-
- 3 ரகெசரிபநூரான உடையார் ஸூராஜெஹூசொழ்தெவற்கு யாண்டு னு-ஆவ <sup>4</sup>

<sup>1</sup> The inscription is incomplete.<sup>2</sup> The date may be read as ரு-ஆவது.<sup>3</sup> The rest of the inscription is lost.<sup>4</sup> This inscription is only a fragment.

## No. 750.

(A.R. No. 126 of 1902).

IN THE SAME PLACE.

- 1 — ஸ்ரீ ஸ்ரீ [||\*] சகுவத்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழுவெவர்க்கு யாண்டு முன்றாவது உடையார திருப்பாதிரிப்புலியூர் ஆளுடையார்க்குச் சொழுவெவல்வெல்லூர் திருபுவன-மாதெவிப்பெரு-
- 2 ந்தெருவிவிருக்கும் கிளநல்லூர் கிழவன் அம்மையப்பந் திருவிராமியூரமுடையாந் வைத்த திருநந்தாவிளக்கு ஒன்று ஒலாறுக்கும் இக்கொயில் சிவஸூரணர் ஹாஸ்தீராஜி காலகால-
- 3 ந் திருச்சிற்றம்பலமுடையாந் உள்ளிட்டாரும் இக்குடி காலக[ரலந்] ஆனும்பிராந் உள்-ளிட்டாரும் காலகால[ன\*] உலாஸஹிதந்
- 4 உள்ளிட்டாரும் காலகாலந் காக்குநாயகந் உள்ளிட்டாரும் இக்குடி திருச்சிற்றம்-பலமுடையாந் திருக்கடைநாழுவடையாந் உ-
- 5 ளிட்டாரும் ஹாஸ்தீராஜி கயிலூர் நாரணந்கரியாந் உள்ளிட்டாரும் இவ்வணவொம் இவந்பக்கல் உபைய[ந்] கொண்ட அன்ற-
- 6 6 ந்காச உய இரூபதுங் கைகொண்டு இத்திருநந்தாவிளக்கு ஒன்றும் இத்தொன்-றத்தணைஆளுடையாற்கு ஸஹூரத்தித்தவரை எரிக்க]-
- 7 க்கடவொமாக ஸமமதித்துக் கல் வெட்டிவித்துக் குடுத்தொம் இவ்வணவொம் இது பனலொஹஸூர ரகெஷ வ

## No. 751.

(A.R. No. 127 of 1902).

IN THE SAME PLACE.

- 1 [ஸு]ஷ்ரீ ஸ்ரீ [||\*] குலொத்துங்கதெவ[ர்\*]கு யாண்டு [கூ]-தாவது ராஜெஹுசொழுவள-னாட்டு பவித்தரமா(ண்)[ணி]; [க்\*]கவள(ன்)னாட்டு திருப்பாதிரி[ப்\*]பு(ல்)லியூர்
- 2 திருக்கடை(ன்)னாழுவடைய லாஹாஹெவற்க்கு இன்னாட்டு நெற்க்குப்பைஉடையாந் புத்தன் [க]ச(ன்)னெ[ன்] [க\*]வக [ஸு]ஷ்விளக[கு\*]
- 3 ஒன்று பநாயெஸூர இர[த்\*]னெஷ—

## No. 752.

(A.R. No. 128 of 1902).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ ||—ஸ்ரீகுலொத்துங்கசொழுவெவர்க்கு யாண்டு சயக ||—தழைத்த திருப்பாதிரிப்
- 2 ன விரைதலைவ னிருடைப் பரசமையகொளரி மாமுநிக்கு கொழித வஜாடிஸபுராணங்க .
- 3 தாநங் க[ந்]விவனபுராணம் வழுத்தபடி காட்டுத[ல]ானஹரும[வூ]கி பா[லை]யூரு . .
- 4 [ப]யூதுமறை தநமா [யு]ள்ளளவு முண்ண விறையிலியாம்வகை நகொ [மி]ரண்டு மா-வெ [||\*]

## No. 753.

(A.R. No. 129 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ ||—குலொத்துங்கசொழுவெவர்க்கு யாண்டு சய[க] திருவாழும் [க]றைநாழம் சி[னை]மரும்
- 2 . . ஸாலநந் தெந்மருதம்பாகைக் கருவாழ் வருங் கமலாலய[ற்]க்குக் கன்நிவனபுரா-ணம் பாடிப் பரி[சி]. .
- 3 வாடுந் நாடகமுஞ் செய்தாற்க்கு சிறப்பாப் பாலையூரினி னிருபூவும் வினையும் பாரில் ஒருமா [நன்]நில-
- 4 . [ப]ருங்கொழு கிளையினொடு முழிதொறு மிறையிலியெ யுரைத்தானெய் உ மாங்கொல்லை
- 5 . ரண்டுமா பொருமா முக்காணி யொங்கு மற[ப்]பெருஞ்செல்[வி] யொரு[க]ராணி . .
- 6 பூவடர்காணியினிற் பூம்புலியூர் நாடகஞ்செய் நாவலன் பெற்ற நிவம்[||\*]



## No. 754.

(A.R. No. 130 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொராஜகெவரிவன்மற்கு [யா]-
- 2 ண்டு ச-லாவது சொனாட்டு செற்று[ர்\*]க்கூ[ற்\*]றத்து [வ்]-
- 3 ஹுடெய்ய திருவெகிமங்கலத்துப் பார-
- 4 தாயன் னக்கனாகிய வஞ்சவ-
- 5 ன் ஸ்ரீ[ரஜ]ராஜர் பாதிரிப்புலியூர்த் திரு[ரு\*]-
- 6 க்கடைநூழல் ஆள்வார்க்குச் சந்-
- 7 தூதித்தவர் நிற்க திருநட்டக கணப்பெ-
- 8 [ரு]மக்க[ள்\*]வழி வை[த்\*]த விளக்கொன்றி[நால் ஆடு தொண்[னூ\*]-
- 9 [ற்\*] ஆறினல் விளக்கு ஒன்று[ம்] ரகூப்பாந் ஸ்ரீவாடி என் ஸிரவின் லென[||\*]

## No. 755.

(A.R. No. 131 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமன்னி வளர இருந்ல மடந்தையும் [டு]பாற்ச[யப்\*]பாவையும் சிர்த்-  
தனிச் செவ்வியும் தந் பெ[ருதெவி]யராந் இன்புற [டு]நடுதிய லூழியு ளிடதுறைநாடும்  
துடர் வனவெலிப் படர் வனவா[சியும்] சள்ளிச்சூழ் மதிள கொள்ளிப்பாக்கையும்  
நண்ணற்கருமுரண் மண்ணைக்கடக்க[மு]ழும் பொருகட லீழ்த்தரையர் த[ம்\*]  
முடியு மாங்கவன் [டு]த[வி]ய ரொங்கெழில் முடியு[ம்\*] முன்[ன\*]வர்பக்கல்  
தென்னவன் [வை]த்த சூரமுடியு மீகிரநாமு [ம்\*] தெண்டி[ர] ஈ[மு]மண்டல  
மு[மு\*]வது மெற்படை . . . . .
- 2 ழிவஞ் செருவிற் சிநவி விருபத்தொருகா லரைசுகளை கட்ட பரசராமன் மெல்வருஞ் சாக்-  
ம[ற்]நி(வ்)வரண் கருதி இருத்திய செம்பொற் றிருத்தகு முடியும் பயங்கொடு பழமிக  
முயங்கியில் முதுகிட் டொளித்த ஜயசிங்கன் அளப்பெரும் புகழொடும் பிடி இலட்ட-  
பாடி எழரையிலக்கமு[ம்\*] நவநெதிக்குலப்பெருமலைகனும் வீக்கிரமவிர சக்கரக்-  
கொட்டமு[ம்\*] முதிர்வடவல்லை மதுரமண்டலமுங் கா(ம்)மிடைவளை நாவணைக்-  
கொணையும் வெஞ்சிலைவிர . . . . .
- 3 ணை வினையமர்க் களத்துக் கிளையொடும் பிடித்துப் பலதனத்தொடு நிறைகுவையுங்  
கட்டருஞ்செறிமினை ஒட்டவிஷெயமும் பூசார்செர் நல்க்கொசலைநாடுந் தன்மபா-  
லனை வெம்முனை யழித்து வண்டுறைசொலைத் தண்டசத்தியும் இரணசூரனை  
முரணுகத் தாக்கி திக்கனை கிர்த்தித் தக்கணலாடமுங் கொவிசசகந் மாவீழ்கொடத்  
தங்காதசாரல் வங்காளதெசமு கொடுகடற் சங்கு வொட்ட(ட்)டல் லீஹபாலனை  
வெஞ்சமவி <sup>1</sup>

## No. 756.

(A.R. No. 132 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ(ரி) ஸ்ரீ ஸ்ரீ (ரி) [||\*] வீரமெ துணைஆகவும் தியாகமெ [அணி]பாகவும் செங்கொ  
லொச்சிக் கரு[ங்\*]கலி கடினூ கூடல்சங்கம[த்] தாஹவமவ்வ-
- 2 ணை அஞ்சவித்து [வி]கூல[னை]பு[ம சி]ங்கண[னை]யு[ம்] உடையுறங் க[ண்டு]மற்றவ[ர்]  
மாதெவியாரொ[டு] வஹுவாஹனங் கைய[க்\*]கொண்டு விஜைய[ய\*]அவிஷெமம்  
பண்ணி வீரலி[டு]நா-
- 3 ணைத்து உலக[மு]ழுதுடை[ய]ரொடும் வி[ற்]றிரு[க[ரு]ளின கொவிராஜ[கெசரி]பந்-  
மரான உ[டை]யார் ஸ்ரீவி[ர்\*]ராஜெஜுடெவ[ர்\*]சூ ய[ண்டு] அஞ்சா(ஆ)வது ரா-  
ஜெசுசொழவள[ட்\*]டு ப-
- 4 வித்த[ர்\*]மாணிக்கவள[ட்டு] வ்ரஹுடெயம் பரநிருவ[ப]ராக்கூ(ஸ)ச்சகு[ர்]வெதி-  
மங்கலத்தில் திரு[க்\*]கடைநாழல்வடையர்கு இன்ன[ட்]டு வெசாவி-
- 5 ஸ்ரீஹுடெயது குடிப்பள்ளி பெருமான் திருவை[வ]யிக[ர]ந மும்முடிசொழப்பெரியன்  
வைத்த(த்) திருநுஜாவிள[டு] ஒன்று யிவிளக்கு
- 6 ஒன்று எரிக்க[க்\*]டவொம் யிக்கொயில் சிவஸ்ரீ(ம)ணரொம் ஸ்ரீ(ரி)பதாயெஸ்ரீ  
ரகெஷ[||\*]

<sup>1</sup> This inscription is built in.

## No. 757.

(A.R. No. 133 of 1902).

## IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ (ஸ்) [||\*] வீரமே [துணை]யாகவும் [தியாகமே அணியா]கவும் [சங்]கா லொ-
- 2 ச்சி கருங்கல் கடின கூடல்சங்க[மத்\*] தாஹவமல்[ல]னை அஞ்சவித்து விக்கலணையும்  
சங்கணை[யும்\*]
- 3 உடையுறங்கண்டு மற்றவர் மாதெவியாரொடு வஹுவாஹன[ம்\*] கைய்கொண்டு  
விஜை[ய\*]அபிஷேகம்
- 4 பண்ணி வீர[ஸிம்ஹ]ரஸனத்து உலகமுழு[து]டையாளொடு விற்றிருகருளின கொவி-  
ராஜகேசரி-
- 5 பன்மரான உடையா[ர் ஸ்ரீ\*]<sup>1</sup> வீ[ர\*] ராஜேநுஜெவ[ர்]சூ யாண்டு ரு-ஆவது ராஜேசு-  
சொழுவனாட்டு பவித்தரமா-
- 6 ணைக்கவளநாட்டு வடகரை வுஜுஜெயம பரநிருப்பராசுரீசுதர்வெதிமங்கலத்து
- 7 திருக்கடைமுடிஉடைய . . . . . யினில் ஸி[வஸு]ஷண[ந்] ஸி-
- 8 ராப[ட்ட]னும் [இ]சூடித் தொன்(ன்)ராத்த[ணை]ப்பட்டனும் [இ]சூடி காலகாலபட்-  
டனும் இசூடி
- 9 காமக்கொடிப்பட்டனும் இசூடி குமாரசுடிப்பட்டனும் உள்ளிட்ட இவ்வனைவொம் இன்-  
நாட்டுக் கூடமங்க-
- 10 வத்து பட்டினவன் கணிச்சன் காடன தெவன் கை[க]ய்-
- 11 யால் யாங்கள் கொண்டுகடவ நெல்லு என்-
- 12 பதி[ன்]க[ல\*],மும் கொண்ட பரிசாவது ஆட்டுக் கலநெ-
- 13 ல்லுக்கு ப(ல்)விசை முக்குறுணியாகப் பொல்க நெ-
- 14 ல்லு இருபதினகலமுங் கொண்டு நாங்கள் செய்யு-
- 15 ம் பரிசாவது இக்கொயில் திருமெனி புல்பூர்நாய-
- 16 கர்சூ நீச்சம் இருநாழி அரிசியால நிமந்தமா[க\*] அ-
- 17 [மு]ர்து செய்விக்ககடவொடாக வாதநம் பண்-
- 18 ணிக்கு[த்]தொம் இக்கொயில் ஸிவஸுஷ-  
19 ணர் இவ்வனைவொம்[||\*]

## No. 758. |

(A.R. No. 134 of 1902).

## ON THE SOUTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ[||\*] ஸுஹவஷ-த்தக்குச் செல்லும் வுரொஜவஷ-ஷ ஜெஷ வஹ-ஷ [வி-]  
தியை வெளாவாஷ ஸ்ரீமனஜஹாஷெ . . . . . யர் வஷ-  
[மிரிஜீ]யக்குக் குடுத பட்டையம் [தரு]ப்பாதிரிப்புஷியூரில் வஷமிரிடத்து . . .
- 2 வஸுதலம்பட்டுச்சாவடி நடுவில்மண்டலம் ஆலைப்பற்றில் புவ-க்கொவைக்குப் பாழான-  
வகையில் விஷவஷ-ஷ ப . . . . . ஒன்றுக்கு ஸ்ரீமனமாஷு  
ஸ-ங்கம் உபையமாஷ-ஷ இடைத்துறை புறம்பாக . . . . .
- 3 ஆரிக்கம் அரஸ-பெறு வெட்டிவரி இனவரி தனப்ப[ப]ணம் தொட்டப்புறவாயம் எரிமீன்  
தெண்ணையக்கர்மகமை செக்குக . . . . . டை மாவடை மெல்பிறக்-  
குப் பலவரிக்கும் உட்பட ஸஷ-மாஷுமா . . . . .
- 4 ஆக சதஸீமையிலும் கல்வெட்டி நாட்டிக்கொள்ள மடப்புறம் ஆகக் குடுத்தமைக்கு இவை  
ஸ்ரீவீரவிருப்பண . . . . . உ

## No. 759.

(A.R. No. 135 of 1902).

## ON THE BASE OF THE VERANDAH OF THE FIRST PRAKARA OF THE SAME TEMPLE.

- 1 உடையார் திருப்பாதிரிப்புஷியூருடைய நாயனூர்கொயில் தெவகன்மி கொயில்கணக்கர்க்கு  
சுறுமுத் திருப்பாதிரிப்புஷியூர் நத்தமும் வினைநிலமும் புன்செய்நிலமும் இவ்வூர் பிடா-  
கைகளில் நத்தமும் வினைநிலமும் புன்செய்நிலமும் உடையார் திருப்பாதிரிப்புஷியூரு-  
டையார் திருநாமத்துக்காணியாக அனுபவித்துப் பொதுகையில் பெருமாள் விக்கிரம-  
பாண்டியதெவற்கு முன்னுவது நாளில் உடையார் விக்கிரமபாண்டியக் காலிங்கராயர்

<sup>1</sup> In place of the letter in brackets there is ஸூ in the inscription.

இக்கொயிலிலெ சுப்பிரம(ண்)ணியப்பிள்ளையாரை எறியருளப்பண்ணி இப்பிள்ளையார்-  
க்கு இரண்டு மா நிலம் சண்டெசுரப்பெருவிலைகொண்டு கல்லும் வெட்டின அளவிலெ  
இவ்வூரிலெ இருக்கும் பிராமணர் இவ்வூர் எங்கள் ஸ்ரீக்ஷேத்ரம் என்றும் சண்டெசுரப்  
பெருவிலை கொள்ளக்கடவதல்ல என்றும் எங்கள் காணி என்று அனுசயம் பண்ணின-  
படியாலெ மாஹேஸ்வரர் திருக்கூட்டமாக இருந்து ஒரு திருமெனி தியிலும் விழுந்தபடி-  
யாலெ பெருமாள் திருமுன்பெ

- 2 கெழ்வியாய் [பி]ள்ளை பல்லவராயரையும் பிள்ளை அழகியமணவாளப்பெருமானையும் நீங்-  
கள் நாட்டிலெ பொன அளவிலெ இவ்வூர் மருங்கு சூழ்ந்த இடத்து நாட்டாரை  
அழைத்துக் கெட்டுக் காணிஉடைய இவர்களுக்கு விடுவித்துச்சுடுப்பதென்று திரு-  
வாய்மொழிந்தருளினபடியாலெ நாலாவது ஐப்பசி மாதம் ஐஞ்சாந்தியதி சொழுகுல-  
வல்லிநல்லூர் அம்பலத்திலெ எங்கனையுங் கூடக்கொண்டு கெட்டிடத்துப் பிரா-  
மணரை உங்கள் காணியானபடிக்குச் சாதனங் காட்டுங்கொள்ளென்று சொன்ன-  
இடத்து இந்தப்பிராமணர் ஸ்ரீக்ஷேத்ரம் என்று சொல்லுகையாலெ உங்கள் ஸ்ரீ-  
க்ஷேத்ரமாகில் நீங்கள் உழுது இறுக்கை இன்றியெ வெள்ளாழர் அளவர் பள்ளிகள்  
பரம்பர் உட்பட உழுது இறுத்து ஆண்டுமாறி இவர்கள் உடனுங்கூடக் கரைஇட்டு  
உழுதுபொந்தபடியாலெ காணிஆ-
- 3 ட்சி அல்ல என்றும் அனுபொகத்தால் சொல்ல ஒண்ணுதென்றும் நீங்கள் இன்னாள்வரை-  
யாக இத்திருக்கொயிலிலெ காணிநிலமுதலாகத் திருநாமத்துக்காணியாக நீங்கள் குடுத்-  
துக் கல்வெட்டிக்கிடப்பதுண்டொ என்று கெட்டிடத்து இப்படிக்கு ஒரு முலம்  
எங்களால் காட்ட ஒண்ணுதென்றும் தன்னில் தான் விற்றும் ஒற்றிவைத்தும்  
பொதுவொமென்றும் இவர்கள் சிலசாதனங் காட்டினஇடத்து உங்களில் நீங்கள்  
ஒற்றிவைத்தும் விற்றும் செய்தவை ஒன்றல்ல என்றும் இவர்களைக் கெட்ட(ட்)டுவீட்  
டுக் கொயில் தானத்தாரை அழைத்து திருநாமத்துக்காணியானபடிக்குச் சாதனங்  
காட்டுங்கொள் என்று கெட்டிடத்து இக்காணி என்று சொல்லுகற பிராமணர்  
ஆண்டுதொறும் திருநாமத்துக்காணி பெசி நிலக்கூலிக்கும் விதைமுதலுக்கும் எதிரடை  
ஒலைகாட்டினபடியாலும் கொப்பெருஞ்சிங்கர் நாள்லும்
- 4 நிலக்கூலி தண்டிப் பொந்தபடிக்குக் கொயில் பரிமாற்றங் காட்டினபடியாலும் பெருமாள்  
விக்கிரமபாண்டியதெவர் இத்திருப்பாதிரிப்புலியூர் உடலடங்க இறையியாக ஐஞ-  
சாவது நாளில எழுதின திருமுகத்திலெ திருநாமத்துக்காணி படத் திருமுகம் எழுதித்  
திருவெழுத்துச் சாத்தின இத்திருமுகங்கொண்டு திருவிதவலமாக இப்பிராமணர்உட-  
னுங்கூட அலங்கரித்துக் கல்லும் வெட்டி இன்னாள்வரையும் அனுபவித்தப்பொந்து  
இருக்க இப்பொழுது சொல்லக்கடவதல்ல என்று முத[ஸ]கனு[ம்\*] அருளச்செய்து  
நாங்களும் சொல்லிவிட்டது இது திருநாமத்துக்காணி என்னும்படி கெட்டு அற்று  
விட்டபடிக்கு இத்திருக்கொயிலிலெ கல்லுவெட்டிக்கொள்வது இப்படிக்கு இவை  
திருபுவனமாதெவிச்சுருப்பெதிமங்கலத்துச் சாத்தமங்கலத்துக் குலசெகரப் ஸ்ரீரா-  
யன் எழுத்து இப்படிக்கு இவை திட்டைச்செரி சுந்தரபாண்டியப் ஸ்ரீரா-
- 5 ராயன் எழுத்து இப்படி . . . . .
- 6 இப்படிக்கு இவை னந்தி . . . . .
- 7 இப்படிக்கு இவை[வ\*] பல்ல . . . . .

No. 760.

(A.R. No. 136 of 1902).

ON THE NORTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE DEVANAYAKA-PERUMAL SHRINE  
AT TIRUVENDIPURAM, SAME TALUK AND DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] புகழ்மாதா விளங்கச் சயமாதா விரும்ப நிலமகள் வளர மல-
- 2 ர்மகள் புணர உரி[சை\*]மயிற் சிறந்த மணிமுடி சூடி வில்லவர் சூலைதர மிந-
- 3 வர் நிலைகெட விக்கலன் சிங்கணன் மெல்கடல் பாய திக்கனைத்-
- 4 துன் தன் சகூநடாத்தி விஜய[ா]விஷெகம் பண்ணி வீரலிஹாலந-
- 5 த்து புவநமுழுதுடையாளொடும் வீற்றிருநூருளிய திருஹவ[ந\*]ச்சகூவத்திகள்
- 6 ஸ்ரீகுலொத்துங்கசொழ்தெவற்கு யாண்டு உயெ-ஆவதின் எதிராமாண்டு லொரீகூரா-
- 7 ணஎல்வையில் பெருமாள் காவனூர் மடத்திலெ எழுநூருளியிருக்க பிள்ளையார் விஷு-  
வர்த்த[ன]-
- 8 ஶீஹாராஜர் விண்ணப்பத்தால் திருமெனிக்கு நன்றாக இன லொம<sup>1</sup>கூராண எல்லை-
- 9 வயில் விருதராஜபயங்கரவளநாட்டு மெற்காராட்டு திருவயினிரபுரத்தாழ்வா[னு]க்-
- 10 கு ல[ர்\*]வ்வாயம் அகப்பட உதகவ-டு[ர்\*]வ்வம் பண்ணித் தகூருளின நிலமாவது  
நடுவில்நாடான ரா-

<sup>1</sup> m is written below the line.

- 11 ஜெஹுவளநாட்டுப் பவித்திரமாணிக்கவளநாட்டு வாகூர்நாட்டு வாகூரான அழகிய-  
சொழ்ச்சுருப்பெதிம-
- 12 ன்கலத்து நின்றும் விருதராஜபயங்கரவளநாட்டு மெற்காநாட்டொடெபிறிணு விருதராஜ-
- 13 பயங்கரவளநாட்டு மெற்க[ர]நா[ட்\*]டுத் திருவயிந்[தி]ரபுரத்தாழ்வானுக்கு [உ]யெ-  
ஆவதி[ன்\*] எதிராமா-
- 14 ண்டுமுதல் திரும[ரை]டப்பள்ளிப்புறமாகவும் திருநாட்களில் எழுநூறும் இக்கொயிலில்
- 15 நித்தம் பத்து[க்] கலம் திருவக்கிரம் [உ]ண்ணக்கடவிதாகவும் ஸஷ்டாயம் அகப்பட-
- 16 த் தந்தருளின நிலத்துக்கு எல்லைஆவது இவ்வூர் சொழுகெ-
- 17 ரளப்பெரெரி உடெயெரிப்பட்டு நெல் விளைந்துவருகிற நிலம்
- 18 செ[ர\*]ழுகெரளப்பெரெரித் தொட்டுவாய்க்கு வடக்கும் ராஜெஹுசொழப்பெரெரிக்க-  
ரெ-
- 19 க்கு மெற்கும் இவ்வெரிகரெக்கு தெற்கும் பரதூபபராகுமவதிக்கு கிழக்கும் இவ்வதிக்கு  
மெற்கும்
- 20 சொழுகெரளப்பெரெரித் தொட்டுவா[ய\*]க்கு வடக்கும் ராஜெஹுசொழப்பெரெரிக்க-  
ரெக்-
- 21 கு தெற்கும் செந்திரான்வாய்க்கால் பழவாய்க்காலுக்கு கிழக்கும் ஆக இன்னான்கெ[ல்]-
- 22 லைக்கும் உட்பட்ட நிலம் உய-வி இவ்[வி]ருபதிற்றுவிவெலியும் இந்த வெலாமகூரண  
எல்லை-
- 23 யில் இஆழ்வாற்கு உதகவ-ஒஷ்டம் பண்ணித் தந்தருளின நிலத்துக்கு உள்வரிக்கு எழுத்-  
திட-
- 24 டார் இவை புரவரி[தி]ணை[ய்]நாய[க\*]ம் க[மு]ம்பருடையான் எழுத்து இவை புரவரி-  
கீணக்களநாயகம் அழகி-
- 25 யசந்தர முவெந்தவெளான் எழுத்து இவை புரவரிதிணைக்களத்து முகவெட்டி செயங்-

## No. 761.

(A.R. No. 137 of 1902).

## ON THE NORTH WALL OF THE PRAKARA OF THE SAME TEMPLE.

- 1 உ ஸஷ்ட ஸ்ரீ [||\*] கொற்ச்சடைபன்மர் திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீசந்தரபாண்டிய-  
தெவர்க்கு யாண்டு யெ-வது பத்தாவது கற்கடகநாயற்று
- 2 அபரபகூத்து பஞ்சமியும் திங்கன்கிழமையும் பெற்ற ரெவதிநாள் சொழுகுவவல்லி-  
ந[ல்\*]லூர் ஊரவரொம் வுவுவெலு பண்ணினபடி திரு-
- 3 வபிந்திரபுரத்து நாயனார் தெய்வநாயகன் திருவடிகளிலே நம்மூரில் புத்துழார் திருவரங்-  
கச்செல்வரான உடையார் வில்லவராயர் எழுந்தருளி-
- 4 இருந்து நம்மூர் பற்றில மருதாடு கெளரந்தகநல்லூர் கிழகூறும் வ[ார்]கால்ப்பட்டு  
புல்லாவி [தி]ருச்சிற்றம்பலநல்லூர் சூரியன்மெடு இவ்வூர்களில்
- 5 நாயனார் தெய்வநாயகனுக்கும் நாயனார் எழிசைநாதப்பெருமானுக்கும் இரண்டாயிரவன்  
மடத்துக்கும் திருவிளக்குப்புறமாகவும் திருமாலப்புறமா-
- 6 கவும் மட[ப்புறமாகவும்] திருவயிந்திரபுரத்து இவர் வைத்த அகரம் புத்துழான் ஸூஷ்ட-  
உஷுத்துக்கு அகரப்பற்றுக்கவும் பெருமாள் சந்தரபாண்டியதெவர் பெருமாள்
- 7 விக்கிரமபாண்டியதெவர் பெருமாள் வீரபாண்டியதெவர் எழுதின திருமுகப்படி நன்சை  
புனசை நிலங்கனும் ஊர்க்கிழ இறையிவியாக நம் நியொகப்படி எழுதின
- 8 நிலங்கனும் இந்த பத்தாவது ஆடிமாதவரையாக அனுபவித்துப்பொது[கி]ற<sup>1</sup> நிலங்கள்  
கைலேப்படி நிலங்கள் உடையார் வில்லவராயர் நம்மில் ஒருத்தராய்
- 9 இத்தன்மங்கள் செய்தபடியாலே நாமெ[ம] ச[ந்]திராதிகவரையாக நடதிக் குடுக்க[க்\*]-  
கடவொமாகவும் இவர் செய்த<sup>2</sup> [இ]ந்த தன்மங்களில் திருவயிந்திரபுரத்துத் தா-
- 10 னத்தார் [தலக]ரரியம் செய்வார்களாதல் வீரோதம்பண்ணினார் உண்டாகில் நம் ஊராக  
எழுந்திருந்து திர்த்துக் குடுக்க[க்\*]டவொமாகவும் நம் ஊரில்
- 11 ஒருத்தர் வீரோதம் பண்ணினார்[ர்]ருண்டாகில் இவர்கள் நம்மில் ஒருத்த ரல்லவாகக்கடவ-  
தாகவும் இப்படி கல்வினும் செம்பிலும் வெட்டிகொள்-
- 12 வதாகச் சொன்னும் சொழுகுவவல்லி ஊரவரொம் வுவுவெலு உ கண்ணமங்கலத்து  
முத்துழான் திருச்சிற்றம்பலமுடையானுள் வில்லவன் வீழுப்பரய நெழுத்து
- 13 இவை நெட்டைபாக்கத்துப் பாவாங்கிழான் வெளான் தில்லைநாயகனான தில்லைநாயக-  
முவெந்தவெளா நெழுத்து இவை நிகவினொதப்பல்லவரயன் எழுத்து

<sup>1</sup> The letter கி seems to be corrected from கு.<sup>2</sup> இ has been corrected from some other letter

- 14 இவை நிதவினொ, தமு வெந்தவெளான் எழுத்து இவை எய்தனூர் மெய்கிழான் வெளான் ஒப்பிலாதான வெசாவிப்பாடி முவெந்தவெளா நெழுத்து இவை
- 15 திருவிளக்கன் தென்னவன் விழுப்ப<sup>1</sup> ரய நெழுத்து இவை ஒழுக்கறைப் பனைப்பாங்கிழான் வெளான் ஆபரணமிட்டான அரிந்தமன் முவெந்தவெளா நெழுத்து
- 16 இவை எரிப்பாக்கமுடையான் மீனவன் முவெ[ந்]தவெளா நெழுத்து இவை புத்துழான் அரையன் மணயாழ்வா நெழுத்து இவை எரிப்ப<sup>1</sup>ாக்கமுடையான் கானகாடு-உடையான்
- 17 எழுத்து இவை கொளராயன் எழுத்து இவை திபதரயன் எழுத்து இவை சங்கிராம-கெசரி முவெந்தவெளா நெழுத்து இவை மழவராயன் எழுத்து இவை கண்ணாழ்வா நெழுத்து
- 18 இவை அழிசுபாக்கமுடையான் வானவன் பல்லவரைய நெழுத்து இவை புடைய-முழான் அரையன் தெவாண்டா நெழுத்து இவை உள்சூட்டு நல்லுழான் தெவன்
- 19 கதிராயிரமுடையா நெழுத்து இவை திருவிளக்கன் விழிஞ்சுதரய நெழுத்து இவை சீனதரய நெழுத்து இவை திரு[ப்]பெறுகிழா நெழுத்து இவை [சிக்க]லுடையான்
- 20 குலதீப முவெந்தவெள[ர\*] நெழுத்து இவை புலலாவிவெளான் விசயராயன் எழுத்து இவை திருநீற்றுச்சொழ முவெ[ந்\*]தவெளா நெழுத்து இவை சூ[ரை\*]ப்பா[க்\*]-கிழவன் அரிந்தவன்
- 21 விழுப்பரய நெழுத்து இவை அழிசுபாக்கமுடையான் அரையன் பெசம்பெருமாள் எழு-த்து இவை இந்தம்பெடுகிழான் அரையன் கெசவப்பிள்ளை எழுத்து இவை புல்லாவி-
- 22 வெளான் முவெந்தரய நெழுத்து உ

### No. 762.

(A.R. No. 138 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரவ-வநச்சக்கரவத்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழுவெவற்கு
- 2 யாண்டு சயக-ராவது உம்பர்பாடியில் பட்டினவந நம்பி எறந் மகள் செரிநங்கை
- 3 திருவையிந்திரபுரத்து ஆழ்வார்(ற்)க்கு வைத்த சன்திவிளக்கு ஒன்று இவ்வி-
- 4 ளக்கு ஒன்றுக்கும் விட்ட ஆடு பன்னிரண்டுமே சாவா முவாப் பெ(ர்)ரா-
- 5 டாக கைக்கொண்டு திருவிளக் கொன்றுக்கும் நெய்யட்டகூடவ மன்[ரூ]-
- 6 டி கூத்தன் வில்லி [||\*]

### No. 763.

(A.R. No. 139 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] சக்கரவத்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழுவெவற்கு யாண்டு நூ-ஆவது திருவயிணிரபுரத்தாழ்வாற்கு பள்ளி எற-
- 2 ன் துணையன் பள்ளி சாணந் பெரியானுக்காக வெய்த்த திருவிளகு வயு-லுவி விட்ட ஆடு நயந-ம் கெய-
- 3 க்கொண்டு சகிராதித்தவந் திருவிளக்குநெ[ய்\*] யட்டக்கடவ மன்றாடி காவன் கறை-கண்டந்
- 4 கொண்ட ஆடு ய[ந]-ம் புள்ள[சூ]ற்றி கொண்ட ஆடு யெ-ம் தெ[வந் பெரியாந் ஆடு அ-ம்
- 5 கொண்டு நெ[ய்\*] யட்டக்கடவ[ர்\*]கள் இது சிவெவ்வ ரகெஷ [||\*]

### No. 764.

(A.R. No. 140 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரிபுவனசக்கிரவர்த்திகள் ஸ்ரீவிக்கிரமசொழுவெவற்கு யாண்டு நூ-ஆவது விருதராஜபயங்கரவளநாட்டு மெற்காநாட்டு திருவயிந்திரபுரத்தாழ்வார் கொயிலில் திருவாராதனைபண்-
- 2 னும் காஸ்யபந் மதிசூதன் கண்ணபட்டநென் கங்கைகொண்டசொழுவளநாட்டு பட்டான்பாக்கைநாட்டு சொழுவவல்லிநல்லூர் எய்த[நூர்] மெய்கிழான் செனன் திரு-

<sup>1</sup> The double ப is written here mostly as a group.

- 3 வயிந்திரன்பக்கல் இக்கொயிலில் அமாவாலை எழுந்தருளு மன்று செவிக்க வந்த ஸ்ரீவய்ஷ(ண)வற்கு அமுதசெய்கைக்கு இவன்பக்கல் நான் உபையமாக ஸ்ரீகுலொ-
- 4 த்துங்க[சொழ\*]டிவற்கு யாண்டு நயடு-ஆவது கொண்ட காச மூன்று திங்கள் ஒன்-  
றுக்கு காச ஒன்றுக்கு பவிசையால் நெல்லு முக்குறுணி ஆக காச முன்றுக்கு பவி-  
சையா-
- 5 ல் நெல்லு இ[ரு]தாணிக் குறு[ணி]யும் ஸ்ரீ[வி]க்கிரமசொழடிவற்கு யாண்டு டு-ஆவது  
இக்க[ணண]ப[ட்]டந் திருவாய்க்குலமுடையாந் கொண்ட காச<sup>1</sup> ஒன்றுக்கு பவிசை-  
யால் நெல்லுத் திங்கள் பதக் கொ-
- 6 ருநா[ழி]யும் ஆகக் காச நாலு மாவம் ஒன்றுக்கு பவிசெயால் செலுத்த[த]க்கடவெநாந  
[நெ\*]லலு இரு[தா]ணி முக்குறு[ணி] ஒரு நா[ழி] இ[க்\*]கொயிலில் [ஸ்ரீ]வெஷ-  
வர்கள் அமுதசெவிக்கு[ம்\*] மடத்திலே இ[ந\*]நெல்[லு]
- 7 அன்றாடு காசகாலாலெ அளந்துகுடு[க்\*]கடவெநாநென் கண்ணபடன் திரு-  
வா[ய்\*]க்குலமு[வை\*]டயாநென் பதிநெட்டுநாட்டு சிவெஷவ ரகெஷ [||\*]

## No. 765. J

(A.R. No. 141 of 1902).

## ON THE SOUTH WALL OF THE SAME PRAKARA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொமாறபன்மரான திருவனவகரவதிகள் ஸ்ரீசந்தரபாண்டியதெ-  
வர்க்கு யாண்டு
- 2 யெ-வதுக்கு எதிர் ந-வது நாயனார் தெய்வநாயகன் கொயிற் தானத்தாரொம் வுவுவெஷு  
இக்கொயிற்
- 3 காணிஉடைய பாரசிவர்கள் இவ்வூர் நன்மைத் தின்மைகள்
- 4 அனு[த]ரிக்கும்இடத்து பாண்டிமண்டலம் சொழமண்டலம் மகரமண்டலம் நடுவில்-
- 5 மண்டலம் இ[ம்\*]மண்டலங்களில் பல கொயில்களிலும் செய்யும்படியெ செய்யவும்  
இப்படி ஒழி-
- 6 ய புதுமை செய்யக்கடவர்கள் அல்லவாகச் சொல்லி வுவுவெஷு பண்ணினொம் நாயனார்
- 7 தெய்வநாயகன் கொயிற் தானத்தாரொம் [||\*]

## No. 766.

(A.R. No. 142 of 1902).

## ON THE WEST WALL OF THE SAME PRAKARA.

Published in *Epigraphia Indica*, Vol. VII, p. 160.

## No. 767.

(A.R. No. 143 of 1902).

## ON THE SOUTH WALL OF THE SAME PRAKARA.

- 1 ஸ்ரீ சீகிதி-க்குமெல் ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொமாறபன்மரான திரிபுவனச்சக்கரவத்திகள்  
ஸ்ரீவிக்ரபாண்டியதெவர்க்கு யாண்டு ந-வது மகரநாயற்று வ-டுஷு-வகூத்து வதுதி-  
யும் வெள்ளிக்கிழ[மை]யும் பெற்ற புணர்பூசத்து நாள் நடுவில்நாடான ராஜராஜ-<sup>2</sup>  
வளநாட்டுப் பட்டான்பாக்கநா-
- 2 ட்டு சொழுகுலவலநல்லூர் புல்லாவெளான் கற்பகபபெருமான் திருவண்ணாமலைப்-  
பெருமான் உள்ளிட்டாரும் அரையன் உதயப்பெருமானான செம்பியதரையரும்  
வெளான் பட்டாலதெவனான முவெந்தரையரும் உள்ளிட்டாரும் இ[வ்\*]வணவொம்  
நிலவிலையுமாணம் ப-
- 3 ண்ணர்க்குடுத்தபரிசாவது மெயூர் மிலையங்கிழான்மன்றில குணிக்கும் பெருமானான அபி-  
மானதுங்கப் பல்லவரையற்க்கு எங்கள் காரத்தில நாங்கள் விற்றுக்குத்த நிலமா-  
வது புல்லாவிக்கட்டளையில சுத்தவல்லிவதிக்குக் கிழக்கு ரா<sup>3</sup>ஜெந்திரசொழ-  
வாய்க்காலுக்கு
- 4 தெற்க்கு முதற்கண்ணாற்று இரண்டாஞ் சதிரத்தும் முன்றாஞ் சதிரத்தும் அவனிஆளப்-  
பிறந்தான்பெருவழிக்குத் தெற்க்கும் கிழக்கும் நாயனார் தெய்வநாயகன் திருவிடை-  
யாட்டத்தக்கு மெற்க்கும் இவ்வபிமானதுங்கப்பல்லவரை

<sup>1</sup> Read காச.<sup>2</sup> The word ராஜராஜ is expressed by two symbols.<sup>3</sup> The symbol for ராஜ is employed before ஜெ.

- 5 யர் திருவயிந்திரபுரத்து திருவாசடியில் [உ]கந்தருளப் பண்ணின சிவராகநாயனார் திரு-  
விடையாட்டத்துக்கும் நாயனார் தெய்வநாயகனுக்கு[ம்\*] புத்துழார் வில்லவராயரும்  
ஆமுருடையார் தாயாண்டாரான களப்பாளராயரும் கொண்டு விட்ட திருவிடை-  
யாட்டத்துக்கு வடக்கு-
- 6 ம் இந்நான்கெல்லைக்கு உட்பட்ட கொல்லைநிலத்து இவ்அபிமானதுங்கப்பல்லவரையர்  
நாயனார் சிவராகநாயனார்க்கு கொண்டு விட்ட திருவிடையாட்டம் துரவடிக்கொல்லை  
நிலம் அரைமாவும் துற்கைதிருவிருப்பு உட்பட நிலம் காணி முந்திரிகையும் நிக்கி  
நிக்கி நீட ஈடு/ இ ஷூ இந்நிலம் மும்மாவரை-
- 7 முந்திரிகையும் விற்றுக்குடுத்துக் கொள்வதான எம்மிவிசைந்த விலைப்பொருள் அன்றாடு  
நற்காசு எா இக்காசு எழுநூறும் ஆவணக்களியெ காட்டெற்றிக் கைச்செல வறக்-  
கொண்டு விற்று விலைப்பிரமாணம் பண்ணிக்குத்தொம் மெயூர் மிலையங்கிழான்  
மன்றில்குனிக்கும்பெருமானை-
- 8 ன அபிமானதுங்கப் பல்லவரையர்க்கு புல்லாவிவெளான் கற்பகபெருமான் திருவண்ணா-  
மலைப்பெருமான் உள்ளூட்டாரும் அரையன் உதையப்பெருமானை செம்பியரும்  
வெளான் பட்டாலதெவனான முவெந்தரையர் உள்ளூட்டாரும் இ[வ்\*]வனைவொம்  
இப்படிக்கு இவை
- 9 புல்லாவிவெளான் திருவண்ணாமலைப்பெருமான் எழுத்து இப்படிக்கு இவை உதையப-  
பெருமானை செம்பியத[ை\*]ரயன் எழுத்து இப்படிக்கு இவை வெளான் பட்டால-  
தெவனான முவெந்தரையன் எழுத்து இந்நிலம் நாலுமா [மு]ந்திரிகையும் திருவயிந்-  
திரபுரத்து திருவாசடியில் நான் உக-
- 10 ந்தருளபண்ணின சிவராகநாயனார்க்கு சிறுகாலைசந்திக்கு இரண்டு விளக்கும் உச்சிச்சந்-  
திக்கு இரண்டு விளக்கும் இராக்காலத்துக்கு எட்டுத் திருவிளக்கும் ஆகத் திருவிளக்கு  
பன்னிரண்டும் சந்திக்கு பத்து நாழிகை எ[ரி]க்கவும் ம[ராத]ம் ஒன்றுக்கு நாலுமுறை  
எண்ணக்காப்பு
- 11 சாத்தவும் இந்நிலம் நாலுமா முந்திரிகையும் இக்கொயிற் காணிஉடைய க[ர](ண்)ணி-  
யாளர் . . . . இப்புஞ்சை நிலம் அனைத்துவறக்கமு[ம்\*] உள்பட்ட தாம்  
வெண்டும் கொழுந்து உள்ளிட்ட புன்பயிருள்ள வான்ப[யி]ர் செய்துகொண்டு இத்-  
திருவிளக்குப் பன்னிரண்டும் சாத்து
- 12 எண்ணக்காப்பும் முன்றாவது மாசிமாதமுதல் கையக்கொண்டு சந்திரா[தி][த்\*]தவரை-  
யும் செல்வதாக இந்நிலம் விட்டமைக்கு மெயூர் மிலையங்கிழான் மன்றிற்கு[னி]க்கும்-  
பெருமானை அபிமானதுங்கப் பல்லவரையன் எழுத்து [||\*]

## No. 768.

(A.R. No. 144 of 1902).

ON THE WEST WALL OF THE VISHVAKSENA SHRINE IN THE SAME TEMPLE.

- 1 உ ல்லவ்வி ஸ்ரீ [||\*] கொமாறபன்மர் திரிபுவனச்சக்கரவத்தி  
2 ஸ்ரீவீரபாண்டியதெவற்க்கு யாண்டு டி-வது<sup>1</sup> உடையார்  
3 வில்லவராயற்க்கு திருவைந்திரபுரத்து நாயனார் தெய்வநாயக-  
4 ன் கொயில் நம்பிமாரில் மாழந்திரபரா[யலயனான]  
5 பறவைக்காசுபட்டனென் திட்டுக்குடுத்த பரிசாவ-  
6 து நாயனார் எழிசைநாதப்பெருமான் கொயிலுக்கு [திரு]-  
7 வாராதனத்துக்கு விட்ட புல்லாவிடில் உசாவடி நீ சௌ-ம் நா-  
8 லுமாவும் திருச்சிற்றம்பலநல்லூரில் மடப்புறமும் திருவிடை-  
9 யாட்டமும் பெசி திருமுகம் எழுதின நிலத்[து] விட்ட நனசெய் நீ  
10 இநிலம் இடி-ம் அரைமாவும் சூரியதெவந் நத்தத்து தெக்கில ஆற்ற[ற]-  
11 ன்கரையில கிழத்தலையில் திருத்தின நன்செய் நீ கடி ஒருமாவும் இந்நத்த-  
12 த்து துரவடியைச்செர திருவிளக்குப்புறமாக விட்ட புன்செய்நிலம் நா-  
13 லுமாவும் ஆக வினைநிலம் ஐம்மாவரையும் புன்செய் நிலம் நாலு-  
14 மாவும் கைக்கொண்டு ஆண்டுதொறும் முதலான முதல்கொண்டு நா-  
15 ள் ஒன்றுக்கு அமுதுபடிக்கு அரி[சி] குறுணி ஐஞ்ஞாழியும் சாத்துப்படியு-  
16 ம் [வி]ஞ்சநங்கனும் திருப்பரி[வ]ட்டமும் இ[ந்தப்படி] அழிவுசொர்வெ . . .  
17 ம . முன்பாகிலும் அழிவுசொரக்கடவெனாகவும் சந்திவிள[க்கா]-  
18 க இருபத்துனாலு திருவிளக்கு இடவும் இப்படி சம்மதித்து என் குடி-  
19 யி[லு]ள்ளார் சந்திரா(ர்)தித்தவற்ச் செய்வதாகச் சம்மதித்து திட்டு-  
20 க்குடுத்துதென் உடையார் [பு]த்துழார் திருவரங்கச்செல்வரான

<sup>1</sup> There is also a symbol for வது after the figure டி.

- 21 வில்லவராயற்கு பறவைக்கரசுப்பட்டென் இப்படிக்கு இ-  
 22 வை பறவைக்கரசுப்பட்டன் எழுத்து இப்படிக்கு இவை வரதராச-  
 23 பட்டன் எழுத்து இவை சிங்கப்பெருமாள் எழுத்து இப்படிக்கு  
 24 இவை நாராயணப்பட்டன் எழுத்து [||\*]

## No. 769.

(A.R. No. 145 of 1902).

IN THE SAME PLACE.

- 1 உ ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொமாறபன்மர் திரிபுவனச-  
 2 சக்கரவத்தி ஸ்ரீவிரபாண்டியதெவற்கு யாண்டு  
 3 [ய]டு-வது நாயனா[ர்] தெய்வநாயக[ன்]கொயில் நம்பி-  
 4 மாரும் திருப்பதியா[ரும்] திருமெய்காப்பாரு[ம்\*] இவ்வணைவொம்  
 5 நாயினார் தெய்வனா[ய]கனுக்கு உடையார் புத்துழான் திருவரங்க-  
 6 ச்செல்வன் வில்லவராயன் செய்வித்த உலகமுண்டான் தி-  
 7 ருத்தொப்புக்கு எல்லையாவது கெடிலவாற்றுக்கும் திருச்ச-  
 8 [க்]கரத்துறைக்கு[ம்\*] தெற்கு விளங்குளத்து கழங்கு மெற்கு பிள்-  
 9 . . . . . க்காலுக்கு கிழக்கு மலைக்கு வடக்கு இன்னன்கெல்லைக்கு  
 10 நடுபட்ட திருத்தொப்பில் தெற்கு மா(ப்) பலா புளி கெல்னி இலுப்பை உ-  
 11 ள்னுட்ட மரமும் வெளிதறையில் மரமுள்ளிட்ட பபிரும் செய்வித்து  
 12 ஆண்டுதொறும் முதலான முதல் எங்களில் ஒக்குகொண்டு அமுதுப-  
 13 டிக்கு ஆண்டு ஒன்றுக்கு ஆயிரத்தைநூறு தெ[ங்]காய் எண்ணவும் நாய-  
 14 னார் தெய்வநாயக[ன்] திருமுன்பு இடும் திருந[ந்தா]விளக்கு முன்றுக்கு  
 15 எண்ணை முவுழக்குக்கு நம்பிமார் ஒபாதி எண்ணை உழக் காழாக்கு நி-  
 16 க்கி திருப்பதியா ரொபாதி எண்ணை உழக் காழாக்கும் நம்பிமார்வச-  
 17 மெ நாள்வட்டம் அளக்கவும் திருமெய்காப்பா ரொபாதி எண்-  
 18 ணை உழக் காழாக்குக்கு நாச்சியார் ஸ்ரீவ-ஒலிப்பிராட்டியார் திருமுன்-  
 19 பெ சந்திவிளக்காக பதினைஞ்சு திருவிளக்கு இடவும் இப்படியில் தா-  
 20 ழுவுபடச் செய்தொமாகில் சமையத் துரொகிகளும் இராசத் துரொ-  
 21 கிகளும் பட்டது படக்கடவொமாகவும் இப்படிக்கு சந்திராதி-  
 22 த்தவரை செய்வதாகச் சம்மதித்தொம் நம்பிமாரும் திருப்பதியா-  
 23 ரும் திருமெய்காப்பாரும் இவ்வணைவொம் இப்படி லாரஜாஜி  
 24 சி[க்]பி[ரா]னம்பி எழுத்து லாம-வன் வரதராசப்பட்டன் எழுத்து காஸ்யுப-  
 25 ன் லாமொதரப்பட்டன் எழுத்து லாரஜாஜி தெய்வனாயகநம்பி எழுத்து திருப்  
 26 (ப்)பதியாரில் குரொவி அடியவற்க்குமெய்யநம்பி எழுத்து எல்லா[ந்]தலைய-  
 27 ன்நம்பி எழுத்து இழக்கந்திறத்[து] சிசடகொபதாதன் [எழுத்து] கொயில்-  
 28 கணக்கு திருவை[ஹி]நுபுசப்பிரியன் எழுத்து திருமெய் . . . . .  
 29 னெழுத்து பெசம்பெருமாள் தாத னெழுத்து சிராமதாத . . . . .  
 30 ப்பிதன் எழுத்து உ

## No. 770. )

(A.R. No. 146 of 1902).

ON THE WESTERN GOPURA OF THE SAME TEMPLE, RIGHT OF ENTRANCE.

- |                         |                       |
|-------------------------|-----------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *] அவனி- | 6 க செங்கனிவாயன்      |
| 2 ஆளப்பிறன்தா-          | 7 சொழுகொன் த[ம்]-     |
| 3 ன் கொப்பெருஞ்-        | 8 பி பெருமாள் வெ-     |
| 4 சிங்கதெவர் தி-        | 9 [ண]டெயான் செ[ய்*]-  |
| 5 ருமெனிக்கு நன்றா-     | 10 வித்த திருக்கொபுர- |
|                         | 11 ம்    உ            |

## No. 771.

(A.R. No. 147 of 1902).

IN THE SAME PLACE, LEFT OF ENTRANCE.

- |                 |                |
|-----------------|----------------|
| 1 அருள்புனை தொ- | 5 பிரான் பொரு- |
| 2 ண்டையர்-      | 6 படை மன்ன-    |
| 3 கொமா னை-      | 7 வர் விரமொ-   |
| 4 டய வளைந்த-    | 8 ன்றெ பொரும்- |



- 9 பொர் தொலை-  
10 ந்தும் வருகதிர்  
11 முந்து குணதிசை-  
12 ச ஆள்வர் வடக்-  
13 கிருப்பர் வெருவ-

- 14 ரு தென்திசை கெ-  
15 ாள்வர் செல்லா-  
16 னிற்பர் மெற்றி-  
17 சைக்கெ வ

## No. 772.

(A.R. No. 148 of 1902).

ON THE WEST WALL OF THE VAMANAPURISVARA SHRINE AT TIRUMANIKULI,  
SAME TALUK AND DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமாத புணரப் புவிமாத வள[ர\*](ந்) நாமாத வி[ளங்க ஜ]யமாத வி[ரும்பத் த]ந் திருப்ப[துமலரடி ம]ந்நவர் சூட மன்னிய உரிமையால் மணிமுடி சூடிச் செங்கொல் சென்று திசைதொறும் வள[ற்ப்ப] . . . . . [மெ]ய்யற கழைப்பக் கலிங்க மிரியக் கடமலை ந(ர)டாத்தி வலங்கொ ளாழி வரையூழி நடாத்தி இருசுடரளவு மெ[ராகு]டை நிழற்றி செம்பெ . . . . .
- 2 செம்பொன் விரவிஹாஸகத்து திரிபுவநமுழுதுமுடையாளொடும் விற்றிருந்தரு[ளிய கொப்பரகெ]சரிபன்ரான திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீவிக்கிரமசொழுவெற்கு யாண்டு பதின்ஒன்றாவது . . . . . [யற்று] அபரபகூத்து எகாஉரியும் புதன்கிழமையும் பெற்ற விசாகத்து நாள் ராஜராஜவளநாட்டு மெற்காநாட்டு வான-வன்மாதெவ்புரத்து நகரத் . . . . .
- 3 தவெளானும் வெளியூருடையாந் வெளாந் . . . . . றுன் முடிக்கொண்டசொழ மு-வெந்தவெளா[னும்] இக்குடி [ஆரியபொரொசன்] கயிறூர்வெளானு தில்லையக முவெந்தவெளானும் . . . . . ம் இன்னாட் தெவித்திருமாணி-குழியானுடையர் முலபிருத்தியரான ஆதிசண்டெசுர்தெவற்கு நாங்கள் ஸ்ரீகுவொத்-துங்கசொழுவெ[வர்க்]கு யாண்டு நா . . . . .
- 4 வடக்கடைந்த ஆறுமாவில் கிழக்கடைய நிலம் ஒருமாவும் இரண்டாங் கண்ணாற்று நாலாஞ் சதிர[த்\*]துத் தெற்கடைந்த நிலம் ஆறுமாவில் மானகாந்தனுக்குக் கிழக்கு நிலம் ஒ[ரு] . . . . . ந்த ஆறுமாவில் மானகாந்தனுக்குக் கிழக்கு நிலம் ஒருமாவும் முன்றாங் கண்ணாற்று நாலாஞ் சதிரத்துத் தெற்கடைந்த நிலம் ஆ[று மா]வில் மானகா . . . . .
- 5 னாற்று முதற் சதிரத்துத் துண்டத்தும் ஆக உட்பட நிர்நிலத்துக்கும் இவ்வாண்டுமுதல் இந்நில[த்துக்கு] நாங்கள் இறுப்ப நிச்சயித்துக் குடுத்தபரிசாவது இந்நிலத்து . . . . . க்கடன் ஊர்க்காலால் இருநூற்றுக்கவ நெல்லெ சந்திராதித்தவற இறுக்கக்-கடவதாகவு[ம்\*] இந்நிலத்துக்கு இறை[காவ]லாக இந்த ஆதி . . . . .
- 6 பெறவைத்து இந்நெல்லு இருநூற்றுக் கலமும் இறுக்கக்கடவதாக நிச்சயித்துக் குத்-தொம் இவ்வணவொம் இந்நிலத்தில் எல்லாப் பயிர்கள் செய்துகொ[ண்டும் ஆட்-டைக்]கடன் ஊர்க்காலால் இந்நெல்லு இருநூற்றுக் கலமு(ம்)மெ கொள்ளக்கடவ-தாகவும் இந்நிலத்துக்கு இதுவல்[வ] . . . . .
- 7 டவதல்லாதாகவும் இந்நிலத்துக்கு நிலம் . . . . . யால் வந்த . . . . . கடவதாகவும் இதுவல்லது . . . . . ததாகவும் இந்-நிலத்துக்குப் பண்டாடு ப[ழந]டையாய மடையவும் வாரவும் பெறுவதாகவும் இப்-படி லம்<sup>1</sup> . . . . .

## No. 773.

(A.R. No. 149 of 1902).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமலை மிடைந்து பொன்மலை திகழ்தரப் பாமலை மலிந்த பருமணித்-திரள்புயத் திருநிலமடந்தையொடு ஜயமக ளிருப்பத் தன் வரைமார்வந் தனதெனப் பெற்றுத் திருமக(ள்) ளொருதநி யிருப்பக் கலைமகள் சொற்றிறம் புணர்ந்த கற்பின-ளாகி விருப்பொடு வைக-
- 2 த் திருப்ப திசைதொறு[ம்\*] திகிரியொடு செங்கொல் நடப்ப அகி(ல்)லபுவநமும் கவிப்ப-தொர் புதுமதிபொல வெண்குடை மிமிசை நிற்ப கருங்கலி ஒளித்து வந்பிலத்திடைக் கிடப்ப குளத்திடைத் தெலுங்கனிமன் விலங்கல்மிமிசை யெறவும் கலிங்கபூமியை கந(ல்)-

<sup>1</sup> The inscription seems to be built in at the right end.

- 3 வெளி பருகவும் ஐம்படைப்பருவத்து வெம்படை தாங்கியும் வெங்கைமண்டலம் தாங்கி-  
னிதிருந்து வ[ட\*]கிசை யடிப்படுத்தருளி தென்றிசை தருமமம்<sup>1</sup> தவமும் தாநமும்  
தழைப்ப வெதமும் மெய்மையு மாதியுகம்பொலத் தலைத்தலை சிறப்ப வந்தருளி வெவ-  
ற்களும் பொ-
- 4 ர்ப்புலியாணை பார்த்தவர் சூட நிறைம[ணிம]சூடம் முறைமையிற் சூடி மன்னுயிற் கெல்-  
லாம் மின்னுயிர் தாய்பொற் றண்(ன்)ஒளி பரப்பித் தனி[த்\*]தநி பரத்து மண்முழுது  
களிப்ப மனுநெறி வளர்த்து தன்கொயிற் கொற்றவாசற்புறத்து மணி நாவொடுங்க  
முரசுகள முழங்க
- 5 விஜையமும் புகழும் மெனமெ லொங்க வாழிவாழி மாநிலங் காக்க(க்)த் திருமணி பொற்-  
டெழுது பத்தாண்டு வருமுறை முன்றெ மன்னவர் சமந்து திறை நிரைத்துக்  
குவித்த செம்பொற் குவையால் தக் குவநாயகன தாண்ட(டு)வம் புரியும் செம்-  
பொன்
- 6 அம்பலஞ் [சூ]ழ் திருமாளிகையும் கொபுரவாசலில் கூடகசாலமு[ம்\*] உலகு வலங்கொ-  
ண் டொளிவிளங்கு நெமி குவவரை உதையகுன்றமொடு [நி\*]ன்றெனப் பசம்பொன்  
மெய்[ந\*]து பவிவளர் சீடமும் விசம்பொளித் தழைப்ப விளங்கு பொன்மெய்ந்து  
இருநிலத் தழைப்ப இமை-
- 7 யவர் களிப்பப் பெரிய [தி]ருநாள் பெரும்பெர் விழாவெனும் உயர் [பு]ரட்டா[தி] உத்-  
[தி]ரட்டா[தியி]ல் அம்பல நிறைத்த அற்புத[க்கூத்த]ர் [இ]ந்[பர் வாழ] எழுந்தரு-  
[நு]வதற்குத் திருத்தெ[ர்]க் [கொயி]ல் செம்பொ[ந்] மெத்து<sup>2</sup> [பரு]கிரள்முத்தி[ன்]  
பயிலவடம் பரப்பி நிறைமணிமாள்கை நெடுந்தெர்விதி திருவளாபெரால் செய்-
- 8 [சூசமை]த்த[ரு]ளி னை[ப]ம்பொற் குவித்த பரிகலமு[த\*]லாற் செம்பொற் கற்பகத்-  
தொடு பரிச்சினநமும அளவில்லா-
- 9 தன ஒளிபெற வமைத்து[ப்] பத்தாமாண்டு சித்திரைத்திங்க ளத்தம் பெற்ற ஆகித்த-  
வாரத்துத் திருவளர் பதியில் திரையொ[டி]ஸிபக்கத்து இன்னன பலவும் இந்த  
சமைக்கருளித் தன் ஒருகுடை[ட]ககிழ் தரணிமுழுதும் தழைப்ப செழியர் வெஞ்ச[ர]ம்  
புக செரவ[ர்\*] கடல் புக வழ்தரு சிங்கண(ர்) ரஞ்சி நெஞ்சலமர கங்கர் திறைபிட  
கன்நடர் வெங்கிட கொங்க ரொதுங்கக் கொங்கணர் சாய மற்றெத்திசை மன்றரு-
- 10 ந் தந்[த]மக் கர(ண்)ணைந் திருமால் செப்பி உரிமையி னிறைஞ்சித் தெர்யர் திலதம் தியா-  
கபதாகை புரிசூழல் மடப்பிடி புனிதகுணவனிதை திரிபுவனமுடையாளிவ[னெ\*]ன  
தி [பு]ள்ளத் தருணமுழுது[டை\*]யா[டு]ளன உடநிருப்ப நெடுமாலா[த]த்து<sup>3</sup> பிரி-  
யாதெனலும் மா[த]ர் மடமயில் பூதலத் தருந்ததி அரணிய கற்பில் தரணிமுழுது-  
முடையாளிவ[னெ\*]ன திருமணிமார்வத் தருளுட(ந்) னிருப்ப செம்பொன் விரலி-  
ஹால[ந்]த்து திரிபு<sup>4</sup>

No. 774.

(A.R. No. 150 of 1902).

ON THE SOUTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமாத புணரப் புவிமாத வளர நாமாத விளங்க ஜயமாத விரும்பத்  
தன் திருப்பதுமலர் மன்னவ[ர் சூ]ட மன்னிய உரிமையால் மணிமுடி சூடி-
- 2 ச் செங்கொல் சென்று திசைதொறும் வளர்ப்ப வெங்கனி நிக்கி மெய்யறந் தழைப்பக்  
கவிங்கம் இரியக் கட[ல்ம]லை நடாத்த வலங்கொ ளாழி வரையுழி
- 3 திரிப எரிசுடரளவு மொரு[சூ]டை நிழற்ற வீரலிங்காலுத்து முக்கொ[க்]கிழானடிக-  
ளொடும் வீற்றிருந்தருளிய [கொப்]பரகெசரிபந்திரா[ன\*] திருவன[வ]குவத்தி-  
க[ள்]
- 4 விக்கிரமசொழ்ஹெவ[ர்\*]க்கு யாண்டு முன்றாவது கங்கைகொண்டசொழ்வளநாட்டு  
பட்டாந்பாக்கைநாட்டு வானவன்மாதெவிபுரம் சாத்தின ப[ரிசாவது]
- 5 வாய்மடைப்படி நிலம் எழுதாற் ரொருபத் தெழரையெ மாகாணி[யி\*]னால் பொன் ஆயி-  
ரத்து முப்பத் தைங்கழஞ்செ நான்மாவரை எழாவது செலவான மா-
- 6 டை ஆ[யி]ரத் தெழுதாற்று எண்பத் திரண்டு இதநுள் இவ்வூர் காணியுடைய வெளியூ-  
ருடையான் வெளா னிறணிந்தாநான வீரநாராயண முவெந்தவெளானும்
- 7 வெளியூருடையான் அம்பலவ னிறைனானும் நாயறுகிழவன் மறைககாடன் ராராயண-  
னும் குளக்குடையாந் கு[ட்]டெறந் மாயிலட்டியும் வெய்சாலிபா-
- 8 டிநாட்டு முவெனவெளானும் வடசெரியுடையாந் பந்தணன் பெரியானு[ம்\*] உள்ளிட்-  
டார்பக்கல் இவ்வூர் உதவித்திருமாண்குழிஹாஹெவ[ற்]

<sup>1</sup> Read தருமமும்.

<sup>3</sup> Read லாகத்த.

<sup>2</sup> Read மெய்வித்து.

<sup>4</sup> This inscription is built in.

- 9 ஆதிதாவஸுண்டெஸூரர் விலைகொண்டெய பிரமாணப்படி திருவயிந்திரபுரத்தாழ்வார் தெவதாநம் பிரகத்தெல்லே[க்]-
- 10 கு மெற்கும் கெடிலத்து நீரொகொலுக்கு தெற்கும் மாநகாந்தலென்று பெர்கூவப்பட்ட ஒடையின் மெ[ல]ாசறுதிக்[கு]
- 11 கிழக்கும் கங்கைகொண்டா[ர்]வெட்டிக்கு வடக்கும் நடுவுட்ட நில்மாய் இத்தெவர்க்கு வெண்டும் நிமந்தங்கனுக்கு இறுக்-
- 12 கைக்கு முன்னுடையாரும் பழம்பெயரும் நகரமாய் வருகின்றபடியுந் தவிர்த்து விக்கிரம- சொழநல்லூரென்னு[ம்\*] திருமாத்தால் [யா]-
- 13 ண்டு முன்றாவதுமுதல் வெறுபிறிகை நிர்நிலம் பத்தெ முக்காலெ காணி புந்சைநிலம் ஐயம்பத்திரண்டரை இந்-
- 14 நிலத்தில் இத்தெவர் ஸீகொயிலும் திருமுற்றமும் மடைவிளாகமும் உள்ளிட்டு நிற்கும் நிலம் ஒன்றெகால்
- 15 நிக்கி நிலம் ஐயம்பத்தொன்றெ கால் ஆகப் புன்செ[ய்\*] உட்பட நிலம் அறுபத்திரண்டெ காணியினால் நிலவொபாதி பெ[ா]-
- 16 ன் பதிந்ஐயங்கழஞ்சரை எழாவது செலவொபாதி மாடை நூற்றயம்பத்திரண்டரையெ மும்மாவரைக்கும் இவ்வூ முன்பு
- 17 நிர்நிலத்துக்கும் புந்சைநிலத்துக்கும் இறைகட்டிநபடிக்குக் கணக்கு கண்டிலாமையில் சொழகுலவல்லினல்லூர்க்கு இறைகட்டின ஒபாதி பொன் முப்பத்திருகழஞ்சரையெ முன்றாமஞ்சாடியும் எழுமா வரை
- 18 எழாவது செலவொபாதி வெளி ஒன்றுக்கு மாடை ஐஞ்செமுக்காலெ இரண்டுமாவரைக்- காணிக்கிழரை ஆக மாடை அறுபத்துமுன்றெ நாலுமா புந்சைநிலம் ஐயம்பத்தொண்- தெகாலுக்கு வெ-
- 19 வி ஒன்றுக்கு நெல் முக்கலமாக நெல் நூற்றையம்பத்துமுக்கலநெ இருதூணிக்குறுணியி- நால் மாடை பத்தொன்பதெ எழுமா ஆக மாடை எண்பத்திரண்டரை நிக்கி வான- வன்மாதெ-
- 20 விபுரம் நிலம் அறுநூற் றையம்பத்துநாலெ ஆறுமாவினால் ஆயிரத் தொருபத்தொன்பதிந் கழஞ்செ நாலுமஞ்சாடியும் நான்மாவரை எழாவது செலவொபாதி மாடை ஆயிரத் தறு நூற்று-
- 21 த் தொண்ணூற்றொன்பதரை இவ்வூர்நின்றும் [பி]றிகை நிலத்துக்கு தர மறிந்திலாமையில் தரமறிந்து தரவெ <sup>1</sup>

## No. 775.

(A.R. No. 151 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸூலி ஸீ [||\*] பூமாது [பு]ணர புஷிமாது வளர நாமாது
- 2 விளங்க ஜயம[ாது நி]லவ தந் திரு[ப]துமல[ர்]-
- 3 [ம]ன்னவர் சூட ம[ந்]னிய வுரிமையில் மணிமு-
- 4 [டி] சூடிச் செங்கொல்சென்று [தி]சைதொ-
- 5 றும் வளர்ப்ப வெங்கலி நிக்கி மெ[ய்\*]ய-
- 6 தந் தழைப்பக் கவிங்க மிரியக் கடலம-
- 7 லைநடாத்தி விலங்கொளாழி வரையாழி நடாத்தி இ[ரு]சுட-
- 8 ரளவும் ஒருகுடை நிழற்ற வீரலிங்காஸநத்து முக்கொ-
- 9 க்கிழாநடிகளொடும விற்றிருந்தருளிய கொப்பரகெசரிபந்-
- 10 ராந திரிபுவநச்சக்காவத்திகள் ஸீவிக்கிரமசொழுவெற்கு யா-
- 11 ண்டு ச நாலாவது விருதராஜபயங்கரவளநாட்டு மெற்காநாட்டு
- 12 விகிரமசொழநல்லூர் உதவித்திருமாணிகுழி ஆனுடையார் கொ-
- 13 யிலில் சிவப்பிராஹ்ணரி[ல\*] காஸூ <sup>2</sup> எடுத்தபாதங் கூத்தாடிப்பட்டதும்
- 14 இக்குடி திருவெண்ணாமலை திருவெத்தக்காஉடையானும் கவிசியந் ம-
- 15 லைசிலம்பு சிவஜீநபட்டரும் இக்குடி புத்தநடிகள் பூவத்தபட்ட[ட\*]தும் ஆத்யந் வானவ- ரீசன் மார்-
- 16 கண்டையதும் ஆக இவ்வரைவொம் கங்கைகொண்டசொழுவளநாட்டு பட்டாந்பாக்கை- நாட்டு சொழகுல-
- 17 வல்லினல்லூ ரிருக்கும் கழக்குளாந்பாக்கமுடையாநாந நூற்றாட்டை திருவீரட்டாந- முடையாதுக்கு திட்டுக் கு-

<sup>1</sup> The record is built in after this portion.<sup>2</sup> Read காஸூவந்.

- 18 தென்பரிசாவது விருதராஜபயங்கரவளநாட்டு மெற்காநாட்டு வி[க்]கிரமசொ[ழ]நல்லூர்  
உதவித்திருமாணகுழி ஆனுடை-
- 19 யர்க்கு வைத்த ஸந்திவிளக்-
- 20 கு உ-க்கும் உபையமாக கைக்-
- 21 கொண்ட காசு ஓ இக்காசு ஓ-ங்-
- 22 கொண்டு சந்திராதிதவம் கெரிக்க-
- 23 கட[வொ]மாக ஸ[ம்\*]மதித்து திட்டி-
- 24 க் குடுத்தொம் கழுக்குளாந்பாக்க-
- 25 முடையா[ன்\*] நூறாட்டை திருவிச-
- 26 ட்டாநமுடையாதுக்கு இக்கொ-
- 27 யில் சிவப்பிராமணரொம் இது
- 28 பல்மாறெஹ்ஷா ரகெஷ-

## No. 776.

(A.R. No. 152 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸூஷி [ஸூ] [||\*] புகழ் சூழ்ந்த புணரி அகழ் சூழ்ந புவி[யி]ந் பொந்நெ-
- 2 மியளவுன் தன்நெமி நடப்ப விளங்கு ஜயமகளை யிளங்கொப்பருவத்துச் ச[க்]-
- 3 காகொட்டது வி[க்\*]கிரமத்தொழிலாற் புதுமணம் புணர்ந்து மதுவரையீட்டம் வயிரா-  
கரத்து வ[ரி]-
- 4 யில் [து]னைக் கொந்தளவ[ர]சர் தந் தளமி[ரி]ய வாநுறை கழித்துத் தொள்வலி காட்டிப்  
பொற்பரி நடாத்திக்
- 5 கிர்த்தியை நிறுத்தி வடதிசை வாகை சூடித் தென்றிசைத் தெமருகமலப் பூமகள் பொது-  
மையும் பொன்நியா-
- 6 டை நன்நிலப்பாவையுந் தனிமையுந் தவிர்ந்து புரிதம் திருமணிமகுடம் முறைமையிற்  
சூடி-
- 7 [த்] தன்நடி யிரண்டுந் தடமுடியாகத் தொன்நிலவெங்கர் சூட முன்னை மனுவாறு  
பெருகக் கவியா-
- 8 று வறுப்பச் செங்கொல் திசைதொறுஞ் செல்ல வெண்குடை இருநிலவளாகம்  
வெ[ங்]-
- 9 [க]ணு கணு திருநிகழ் வெண்ணிலா திகழ ஒருதநி மெருவிற் புவி விளையாட
- 10 பாகடல் திவாஹரதுப் [பூபாலர்] திறை [விடுதக கலஞ்சொரி] கணு முறைமுறை  
நிற்ப
- 11 விலங்கிய தென்ற[வ]ன் கருணலை பருணலைத்திடத் த[ந்\*] பொன்நகர் புறத்திடைக்  
கூடப்ப
- 12 விநாட் பிற்குலப்பிறைபொல் னிற்பிழையென்னுஞ் சொல்லெதிர் கொ-
- 13 டா வெழ்குலத்தரச[ரை] யளத்தியிலிட்டிற் றினதியும்<sup>1</sup> பரியும் விட்ட தன் மானமுங்  
கூறிய விரமுங் [க]-
- 14 டப்ப எறிய மலைகனு[ம்\*] முதுகு நெளிப்ப விழிக நதிகனுஞ் சூழ[ன்\*]றுடைந்தொட  
விழுந கடலு ண்வேவிரித்த[ல]-
- 15 மர சூடதிசைத் தன்னாளுகை தாலுந் தானையும் பன்னாளிய பலபல முதுகும் பயந்தெதிர்  
[ம்\*]றிய ஜயப்ப[ப]-
- 16 ருந்திருவும் பழிபுகந்து கொடுத்த புகழுஞ் செல்வியும் வாளாரொண்கண் மடந்தைய ரிட்-
- 17 டமும மீளாது கொடுத்த வெங்கரி நிரையுங் கங்கமண்டலமுஞ் சிங்கணமென்னும்
- 18 பாணியிரண்டும் ஒருவிசைக் கைக்கொண் டிண்டிய [பு]கழொ[டு] பாண்டிமண்டல[மு]-
- 19 ன் கொள்ளத் திரு[வு\*]ளத்தடைத்து வெள்ளவரு பரித்தளங்கனும் பொருகரித் தரங்கமுந்  
தந்திரவாரியு
- 20 முடைத்தாய் வந்து வடகடல் தென்கடல் படர்வதுபொலத் தன்பெருஞ்செனை யெவிப்  
பஞ்சவரைவ-
- 21 ரும் பொருத பொர்க்களத் தஞ்சி வெருநெளித் தொடி யரணைநப் புக்க காடறத் துடை  
த்து நாட்டிப்-
- 22 படுத்து மற்றவாதம்மை வனசரராக்கி பொச்ச வெஞ்சர மெற்றிக் கொற்றவில் விஜெய-
- 23 [ஹ]ம்பந் திசைதொழும் நிறுத்தி முத்தின் சலாபமும் முத்தமிட்பொதியமு மத்தவெங்-  
கரிபடு மய்யந்-
- 24 ச்சய்யமுங் கன்கியுங் கைக்கொண்டருளித் தென்நாட்டெல்லை காட்டி கடமலைநாட்-  
டெதிர்ந்-
- 25 த சாவெறெல்லா ணி விசம்பெற மாவெறிய தன்வருதரித் தலைவரைக் குறுகலர் குலை-  
யக் கொட்டா-

<sup>1</sup> The wording is defective here.

- 26 றுட்பட நெறிதெ[ர\*]றும் நிலைகளிட்டருளித் தி[ற\*]ல்கொளாரமுந் திருப்புயத் தலங்-  
கனும் பொல விரமு[ந்]
- 27 தியாகமும் விளங்கப் பார்மிசை மெவலர் வணங்க விரலிஹாலனத்து அவந்முழுது-  
28 டையாளொடும் மன்[ந்]விற்றிருந்தருளிய கொவிராஜகேசரிவநூரான [தி]புவன-  
29 [ச்]சக்[கரவத்திகள் ஸ்ரீகுலொத்து]ங்கசொழி[டி]வர்க்கு யாண்டு சயெ-ஆவது விருத்-  
ராயபுய-
- 30 ங்கரவளநாட்டு மெற்காநாட்டு வானவன்மாதெவிபுரத்து எனகரத்தொம் நிலவிலைஆவண-  
31 ம் எங்கனார் திருமாணிகுழி லேஹாஹெவர்[ஈ] நாங்கள் விற்றுக்குடுத்த நிலமாவது மாநகாந்-  
தலுக்கு கிழக்கு
- 32 கெடிலத்து நீரொடுகாலுக்கு தெற்கும் பி[ரெ]கத் தெல்லைக்கு மெற்கும் அரும்பொந்தைகா-  
33 லுக்கு வடக்கும் கிழை நாடுகாணி மலைக்கு வடக்கு கொயிலும் மடைவிளாகமும் நிககி ந-  
34 வெட்பட்ட நிலம் பட்டணவந்தமும் நிர்நிலமுங் கொல்லைநிலமும் இத்தெவர்க்கு வி-  
35 ற்றுக்குத்துக் கொள்வதான எம்மி விசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காசு  
36 யிக யி[க்]காசு ப[தி]நொன்றும் ஆவணக்கள்பெ கிழிகைச் [ெ\*]சலவறக் கொண்டு வி-  
37 ற்றுக்கு[டு]த்தொம் [இந்]நிலம் கைக்கொண்டு தான் வெண்டும் பயிர்செய்து ஆ-  
38 னு[டை]யொ அக . . . க [ஆ]ண்[டா]சறுதியாக அனதராயம் உத[வி]யுயகந் [தச்]-  
39 சகாலாவெய் கடமை[ம்]ச் செலவு பெற ஆட்டு ாருய-திந்கல  
40 நெல்லு அளக்கக்கடவதாகவும் யிந்நிலஞ் சுட்டி வந்த எரி-  
41 வாய் பாடிகாவல் வெட்டிமுட்டையாள் பட்டிறை சில்லிறை எச்-  
42 சொற்றுமாடு உட்பாட மற்றெப்பெர்பட கடமைகனும் நாங்களை  
43 இறுத்து இந்நெல்லு நூற்றைம்பதின்கலமெய் கொள்ளக்கடவொ-  
44 மாகவும் யிந்நிலத்துக்கு முன்பு நிர்பாயுங் காலாவெய் நிர் பாயப்பெறு-  
45 வதாகவும் யிப்பரிசு யிசைந்து ஒரு(க்)காலாவதும் யிருகாலாவதும்  
46 முக்காலாவதும் யிக்காசு பதிநொன்றுங் கொண்டு விலைக்கற விற்-  
47 றுப் பொருளறக் கொண்டு யித்தெவாக்கு யிந்நில[ம்\*] விற்று விலையாவண-  
48 ன் செய்துகுடுத்தொம் வானவன்மாதெவிபுரத்து எனகர[த்]தொ[ம்]  
49 யிந்நிலத்துக்கு யிதுவெய் பொரு[ள்\*]மாவறு தயாவதாகவும் யி[துவ]-  
50 ல்லது வெறு பொருள்மாவறுதப் பொருட்செலவொலை  
51 காடக்கடவதல்லாதுதாக இப்பிரமாணத்தில் பெ-  
52 சிற கடமை அல்லது எற்றம் சொல்லொம திருவா-  
53 ணை அவநிமுழுதுடை[யா\*]ராணை திருவிரையாக்கலியெ  
54 இப்படிக்குக் கல்வினுச் செம்பிலும் வெட்டி-  
55 க்கொள்வதென்று இப்பரிசு இசைந்து இ-  
56 ப்பிரமாணம் பண்ணிக்குடுத்தொம் இவ்-  
57 வானவன்மாதெவிபுரத்து எனகரத்தொம் நகர-  
58 ம் பணிக்க எழுதிநென் மத்தியத்தந் விடுருடை-  
59 யாந் விடுநாதநென் எழுத்து இப்படிக்கு இவை  
60 வெளியூருடையாந் பெரியாந் எழுத்து இப்படிக்கு இவை  
61 குலொத்துங்கசொழக்காரைக்காடுடையாந் எழுத்து  
62 இப்படிக்கு இவை வடைசெரிஉடையாந் பத்தணந்  
63 [உ]ய்யாந் எழுத்து இப்<sup>1</sup>

## No. 777.

(A.R. No. 153 of 1902).

IN THE SAME PLACE.

- 1 சிறிமன் இராசராசன் இராசபரமேசுரன் கெசுவெட்டைக[ர\*]ரந் சிறிபிற [தாப\*]  
தெவராயமகாராயந்[க்\*]கு செல்லாநின்ற சகாத்தம் து[ந்]ராடுயெ-ன்மெல செல்லா-  
நின்ற நளசங்(க்)வச்சரத்து மீனநாய-
- 2 ற்று [பூ]றுவபக்கத்து வியாழக்கிழமையும் சத்தமியு[ம்] பெற்ற . . . . . க்கிழ-  
மை . . . ஸ்ரீம . . . க்கணதண்ணை . . . உடையர் . . . . . யா-  
சர் திருமாணிகுழி தானத்தாற்கு
- 3 திருபம் நாயனார் உதவிநாயகற்கு ஆலைப்பாக்க . . . . . ரையும்  
தொண்டைமாரார் சி-
- 4 விதத்துக்குப் பதிந்து நடந்துவந்த நிலம் உள்ளதும் ஊர்செறி உதவிநாயகர்க்குத் தெவ-  
தானம்ஆகத் தொண்டைமாரார் சமுத்திரஇயாத்திரைநிமித்தம் ஆக தாரைவாத்(டு)து  
குடுத்துத் தங்கனுக்கும் ஆலைப்பா-

<sup>1</sup> The inscription stops here.

- 5 க்கம் ஊரவற்கும் கல்தைச்சனுக்கும் அவர் ஒலை[க]னும் குடுத்தபடி ஆலெ அம்மரி ஆதிக்குத் தெவதானம் ஆக கல்லு வெட்டி நாட்டும்படியும் கட்டளைபண்ணி அந்த ஊர[வ]ற்கு [ம்\*] கல்தச்சனு-
- 6 க்கும் நம்முடைய ஒலையும் பொகவிட்ட அளவுக்குக் கல்தச்சனைகொண்டு கல்லும் வெட்டி நடுவித்து அந்த ஊரும் நிலமும் தெவதானம் ஆக அனுபவித்துக்கொள்ளவும் ||—||—

### No. 778.

(A.R. No. 153-A of 1902).

IN THE SAME PLACE.

- 1 சிறிமந் இராசாதிராசந இராசபர(ர)மெசுரந் கெசுவெட்டைகாற சிறிபிற[தாப\*] தெவ-  
ராயமகாராயற்கு செல்-
- 2 லாணிந்ற சகாத்தம் ஆயிரத்து முந்நூற்று அம்பத்து எழிந்மெல் செல்லாநிந்ற நளசங-
- 3 கவச்சரத்து மினநாயற்று பூறுவபக்கத்து வி அழக்கிழமைபும் பெற்ற [ச]த்தமியும் பெற்ற
- 4 வெள்ளி[கி]ழமை னாள் திருமாணிகுழி உதவி ஆளுடையனயினும்கு\* [குடு]த்த யொலை  
இலக்கணதெண்-
- 5 னாயக்கடையரா இ ஆழ்ப்பாயை நபடமனம் இழம் அழிக்கை காரியம் ஆக சம்பாணி-  
வென யமைத்த குதிராமனி-
- 6 த்தர் சயிக்கும் ஆக எறுகையில் இதுக்கு சமுத்திரயாத்திரைதானம் ஆகக் குடுத்த ஆ[ண]-
- 7 த்தில் எதர் இவ்வொழன் திருநாமத்துக்காணி ஆக குடுத்த நிலம் நிங்கல் ஆக திறப்பாய்  
ந[ம்மு]டை-
- 8 ய சிவிதம் ஆய் பதிந்துவருகிற நிலம் உள்ளது [இந்]த நாயின(ர)ற்குத் தரவெணும் என்று  
திருமாணி-
- 9 குழி திருமாணிகைக்கூறு இலக்கணதண்ணாயக்க வாணாத[ரா]யர் சொன்னப[டி] ஆலெ  
நம்மு-
- 10 டைய பெ[ரா]லெ ஒரு சந்தியும் அமுதுசெய்யப்பண்ணி அந்தச் சந்தி[யி\*]ல அமுது-  
செய்த சொறு இல-
- 11 க்கணதண்ணாயக்க வாணாதராயர் பெறும்படி கற்பித்து ஊர்சொந்த த[டி] உட்பட நான்கு  
எ-
- 12 ல்லையும் தெவதானம் ஆக நடக்கும்படி கற்பித்துவிட்ட அளவுக்கு சந்திர ஆதித்தவரை-
- 13 யும் தெவதானம் ஆக அ[னுப]வித்துக்கொண்டு பொதவும் இவை தொண்டைமான் எ-
- 14 முத்து [||\*]

### No. 779.

(A.R. No. 154 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொலொத்துங்கசொழுவெவர்க்கு யாண்டு நபிச-ஆவது விருதராஜபுயங்கா-  
வளநாட்டு மெற்காநாட்டு திருமாணிகுழி மஹாபெவர்க்கு நெட்டைபாக்கமுடையாந்  
மாயிலடி செணுந அபிமாநசொழ முவெகவெளாந் வைத்த திரு-
- 2 னுஜாவிளசு கொண்கெடவ ஸிவஸுராஜணர் ஆ(க)சுயந் திருமுலந சிவபெவபடனும்  
இவந் தம்பி எகநாயகனும் கௌகிகன் ஸ-சுய-<sup>1</sup>ன் ஜயங்கொண்டசொழபடனும்  
ஸ-சுய-<sup>1</sup>ன் சிவஜாநபடனும் காஸுபந் மலை திருவண்ணாமலை உடையானும்
- 3 சுஜிவிடங்கந் மலையும் வெண்ணையந் ஸ-சுய-<sup>1</sup>பெவனும் இக்கொயில சிவஸுராஜ-  
ணந் காஸுபந் விதிவிடங்கந் திருச்சிற்றம்பலமுடையானும் இவந் தம்பி எடுத்தபாதந்  
கூத்தாடிபட்டனும்
- 4 இகல்வெட்டில் பெர்உடய இகொயிலில் [சி]வஸுராஜணரொ[ம்\*] [||\*]

### No. 780.

(A.R. No. 155 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] ராஜகெலநிபன்மரான திரிபுவனச்சக்கரவத்திகள் தில்லைத்திருநகர் சிற-  
ப்புடைத்தாகத் திருமுடிசூடிய [ஸ்ரீ]கொலொத்துங்கசொழுவெவர்க்கு யாண்டு அ-வது<sup>1</sup>  
[வெணநாயற்]று [வ-சுவ-<sup>1</sup>சுத்து பஞ்சமியந் திங்கட்]நுழமையும் பெற்ற உத்திரட்-  
டாத் நாள் ஜயங்கொண்டசொழுவள நாட்டு உதவித்திரு பாணிகுழி உடை-

<sup>1</sup> வது is expressed both in letters and by symbol.

- 2 ய னாயனார் கொயில் தானத்தாற்கு மகனார் திருநகர்துமான உத்திரட்டா[தி] நாள் தி[ர்\*]த்தம் வருவாழிக்க[ள்]முந்தருளுந் தித்திரைத்திருநாளுக்கும விக்கமுமசொழன்-சந்தி[க்கு]ம் [அமுதுபடி] சாத்துப்படி உள்ளிட்டு வெண்டும் நித்தநிவந்தங்களுக்கு விட்ட [இராசராச]வளநாட்டு மெற்காநாட்டு தியாகவலவிச்சருப்பெதிமங்கலத்து மெல்பிடாமை ஆலைப்பா-
- 3 க்கத்து [வெறு]பிறிந்து எதிரிவிசொழநலலூரான் னு நம்பெரால் வெறுபிறிந்த ஊருணி-வாக்காலுக்கு வடக்கு நத்த மெலாசறுதிக்குக் கிழக்கு நாரைகாற்கழிக்கு மெற்கு குறைககாட்டெல்லை தெனாசறுதிக்கு தெற்கு நான்கெல்லைக் குட்பட்ட நிலம் அறு-பத்திரண்டு மா முக்காணியும் இன்னாற்பாற்கெல்லைக் குட்பட்ட நத்தமும் இறையிவி திருநாமத்துக்கா-
- 4 ணியாகப் பண்டையான்பக்கலை விலைகொண்டு சந்[தி]ரா[தி]த்தவரை செல்ல இறை-யிவி திருநாமத்துக்காணியாகத் தந்தொம் இப்படிக்கு நாற்பாற்கெல்லைக்கும் திருச்சூல-தாபரமும் பண்ணி கல்லிலும் வெட்டிக்கொள்க திருவெழுத்து இவை தொண்டை-மான் எழுத்து இவை வாணாதராயன் எழுத்து இவை முனையதரையன் எழுத்து[||\*]

## No. 781. /

(A.R. No. 156 of 1902).

## ON THE NORTH WALL OF THE SAME MANDAPA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] குலொ[த்\*]துங்கசொழநெவ[ர்\*]கு யாண்டு முப்பத்து அஞ்சாவது விரு-தராஜபுஜங்கரவளநாட்டு மெ[ர்\*]காநாட்டு உதவிதிருமாணிகுழி லீஹாநெவர் கொயி-வில் ஸ-ஓய[ர்\*]நெவ[ர்\*]கு(உவகு) ஒரு சனிக்கு திருவமுது இரு நாழி ஆரிசியும் ஒரு சனிவிளகும்
- 2 கெர்துபாலற்கு ஒரு சனிவிளகும் திருவெண்காட்டுநங்கைபகல் வஸூ-கைக்கொண்டு சந்-திராதித்தவரை இக்கொயிலில் ஸிவஸூரஹணர் செலுத்தகடவொமாரொம் ||— ஸ்ரீரஹேஸூர ரகெஷ[||\*]

## No. 782. /

(A.R. No. 157 of 1902).

## IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருஹவநகரவ[தி]கள் ஸ்ரீகுலொதுங்கசொழநெவற்கு யாண்டு முன்றூ-வது ராஜராஜவளநாட்டு மெற்காநாட்டு உதவி திருமாணிகுழி யானுடையாற்கு திருப்ப-டிமாற்றுகும் திருவிளகுகும் திருப்பணிகளாகும் மொகந்
- 2 ஆழ்க்கொள்ளி ஆந குலொதுங்கசொழ கூடவராயநெந் இத்தெவர் தி[ரு]நாம[த்\*]துகா-ணி<sup>1</sup> உள்ளூர் திருப்பெரம்பலம் பொந்மெ[ய்\*]கபெருமாள்நல்லூர் வட[பா]ற்கெல்லை திருக்கெடிலது நிரொகொலு கு தெற்கும் கிழ்பாற்கெல்லை திருவயிசிரபுரதாழ்-
- 3 வார் தெவதாநம் பிரெகமென்று பெர்கூவப்பட்டு திருவரியிவிட்ட நிலதுகு மெற்கும் தென்பாற்கெல்லை யஞ்சாந் கண்ணறென்று பெர்கூவப்பட்ட கண்ணறறுகு வடகும் மெல்பாற்கெல்லை மாநகாஹென்று பெர்கூவப்பட்ட
- 4 வொடையில் மெலாசறிதிரு கிழகும் யிந்நான்கெல்லை உட்பட்ட நிலத்[ல்\*] நிர்நிலமுங் கொல்லையும் நதமும திருநகரவநங்கனும் கழுகு திருநகரவநங்கனும் பொந்மெய்க-பெருமாணல்லூ ரெல்லை உட்பட்ட நில[ம்\*] இருபதுநாலுமாவும் குலொ-
- 5 துங்கசொழநல்லூ ரெல்லை உட்பட்ட நில[ம்\*] நாற்பதுமாவும் ஆலப்பாகூதில் பிறிசு எதிரிவிசொழநல்லூர் நிலம் அறுபது இரண்டொ முகாணியும் இஹத்தநிலம் இருபத்-து நாலுமாவும் சொழகுலவல்லிநல்லூர்த் தெ[ந்\*]பிடாமை வில்லியநல்லூ(ர்)-
- 6 ரில் விகிரமசொழநல்லூரென்று பிறிசு ஊர்க்கி ழிறையிவி நில[ம்\*] நாற்பதுமாவும் இவ்வூரில் எய்தநூர்க்கட்டளையில் இரண்டாயிரவர் திருதஜாவிளகு[ப்\*]புற[ம்\*] முன்றுமாவும் பட்டாந்பா[சு] [த்]துகூட்டளையில் நில[ம்\*] முன்றுமாவும் திரிபுவ-நமாதெவிச்சதுர்வெதிமங்கல-
- 7 துத் தென்பிடாமை செம்பியந்மாதெவிவளநாட்டி[ல்\*] பெருஞ்சாந்பாகுது நததுகு கிழகு ஆமைபள்ளமென்று பெர்கூவப்பட்ட நிலது நிலம் அம்பதுமாவும் இவ்வூர்க-ளில் பெரும்பாடிகாவலால் இடகூடவியிந வெல்லாம் இத்தெவறகு திருப்படி-

<sup>1</sup> This word is written over an erasure.

- 8 மாற்றுகு ஶிருவிளகு[சு\*]ம் திருப்பணிகளும மற்ஹும் வெண்டு[ம்\*] நிமணங்களுமும் பெரும்பாடிகாவல் தவிர்ந்து இத்தெவர்கு கூல் வெடடிகுடுத்தெந் மொகந் ஆழ்க்கொள்ளியாக குவொதுங்கசொழ கூடவராயநெ[ந்] இத்தம்ம் அழ்ப்பார் திருவா[ணை]
- 9 திரிபுவநமுழுதுடையா ராணை திருவிரையாகுலி நடுவுகொத்துவில் [பி]புசார் இத்தநம மழ்ப்பா[ந்] வல்லவரைமந் சதியம் வ[ர]த[ர]விக[ளுக்]கு பிழைத்தாராவார் இது வநாஹெஸூர ஈகெசு[||\*]

## No. 783.

(A.R. No. 158 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமாத புணரப் புவிமாத வளர நாமாத விளங்க ஜயமாத<sup>1</sup> விரும்ப தந் திருப்பதுமலர் மன்னவர் சூட மன்னிய உரிமையால்<sup>2</sup> மணிமுடி சூடி செங்கொல சென்று திசைதொஹும் வளா[ப்\*]ப வெங்க-
- 2 லி ந்கி மெ[ப்\*]யறந் தழைப்ப கவிங்க மிரிய கடல்மலை நடாத்தி வலங்கொளாழி வரை அழ் திரிய எரிசுடரளவும் ஒருகுடை நிழற்ற விரலிங்ஹாஸனத்து முக்கொகிழாரடிகளொ-
- 3 மும் விற்றிருக நுளிய கொப்பரகெசரிபந்மரான திரு(ரி)புவனச்சக்கரவத்தி ஸ்ரீவிக்கிரமசொழ்ஹெவற்கு யாண்டு ஆறாவது விருதராஜபுயங்கரவளாண்டு மெற்காண்டு விக்-
- 4 கிரமசொழனல்லார் உதவீத்தி நுமாணிகுழி ஆறுடையாற்கு இத்தெவர் [ம]டைவிளாகத்து இருக்கும் சங்கரப்பாடியான் எடுத்தபாதம் வடவாயிலான எங்குமுளான் வைத்தல-
- 5 ஶி விளக்கு ஒன்று ஒ[ன்\*]றுக்கும் விட்ட ஆடு யெ இவ்வாடு பன்னிரண்டுங் கைக்கொண்டு கடவ மன்றாடி சாத்தந் அரங்க(ன்)றெ சொற்கொளாக்கொ(ன்)றென் இவ்வாடு பந்தி-
- 6 ரணமும் கைக்கொண்டு சாவா முவ[ர\*]ப் பெராடாகக் கைக்கொண்டு இத்தெவர் கொயிவிவெய் மாஸ-
- 7 ம்ஒன்றுக்கு நாழிநெ[ய்\*]யாக ஆட்டுப் பக்னிநுநாழி நெய்யும் அளனு இக்கொயிலில் தெவகந்மிகள் பக்கல் அளனு
- 8 தரவுகொள்ளக்கடவெந[ராக] சம்மதித்துக் கைக்கொண்டெந் சாத்தந் அரங்கனான சொற்கொளாகொநெ[ன்\*]

## No. 784. |

(A.R. No. 159 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமாத புணரப் புவிமாத வளர நாமாத விளங்க ஜயமாத விரும்ப தந் திருப்பதுமலர் மன்னவர் சூட மந்நிய உரிமைய[ர\*]ல் மணிமுடி சூடிச் செங்கொ-
- 2 ல்(செங்கொல்) சென்று திசைதொறு[ம்\*] வளர்ப்ப் வெங்கலி ந்கி மெய்யறந் தழைப்பக் கவிங்க மிரியக் கடல்மலை உதைத்து வலங்கொளாழி வரை-
- 3 யாழி நடாத்தி இருசுடரளவும் ஒருகுடை நிழற்றி செம்பொன் விரலிம்ஹ[ர\*]வ[ந\*]த்து திரிஹவநமுழு[து\*]டையாளொடும் விற்றிருந்தருளிய கொப்பரகெசரிப-
- 4 ந்மாராதிரிபுவ[ந\*]சக்கரவர்த்திக[க\*]ள் ஸ்ரீவிக்கிரமசொழ்தெவற்கு யாண்டு பதின்மூன்றாவது விக்-<sup>3</sup>

## No. 785. |

(A.R. No. 160 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] புகழ்மாத விளங்க ஜயமாத விரும்[ம்]ப நிலமகள் நில[வ மல]ர்-  
2 மகள் புணர உரிமையில் சிறக மணிமுடி சூடி மினவர் நிலைகெட வில்ல-  
3 வர் சூலைதர எனை மன்னவ ரிழியலுந் நிழிதர திக்கனைத்து ணன் சக்கர நடா-  
4 த்தி விரலிங்ஹாஸனத்து உலகுடையாளொடும் விற்றிருந்த-  
5 ருளிய கொவிராஜகெசரிபந்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலெ[ர]-

<sup>1</sup> து is written below the line.<sup>2</sup> ல் is written below the line.<sup>3</sup> The inscription in left unfinished.



- 6 த்துங்கசொழ்தெவர்க்கு யாண்டு நாற்பத்து ஒன்பதாவது விருதராஜ-  
7 பயங்கரவளநாட்டு மெற்காநாட்டு வானவன்மாதெவிபுரத்து  
8 நகரத்தொம் நிலவிலை யாவணமாக இவ்வூர் உதவித்திருமாணிசு-  
9 [ழி] ழீஹாதெவர் திருமடைவிளாகத்து ஸ்ரீகாழிநாடுடையான் திரும-  
10 டத்துக்கு இறையிவி மற . . . . மாக திருமாணிசுழி ஆனுடையா முலபிரித்தியரா-  
11 சிய ஆதிசண்டெஸூரதெவர் திருநாமத்திலை நாங்கள் விற்றுக்குடுத்த நிலமாவது  
12 [வ]ஞ்சந்தம்பாடி எரிகரை கிழைமடை உடைப்பு வெள்ளக்காலான மானகாந்-  
13 தனுக்கு கிழக்கும் வானவன்மாதெவிவதிக்கு கிழக்கும் இராஜெந்திரசொழ-  
14 வாய்[க்\*]காலுக்கு தெற்கு ஐஞ்சாங் கண்ணாற்றுக்கும் திருமாணிசுழி ஆனுடையார்  
15 தெவநானத்துக்கு தெற்கும் வஞ்சந்தம்பாடி எரிகிழ் கடைகொப்பு நெறிக்கு வ-  
16 டக்கும் கிழக்கு கிரிய[னு]க்கு மெற்கும் இன்னாற்பாற்கெல்லைக்கும் உள்பட்ட நிர்-  
17 நிலமும் கொல்லைநிலமும் ஸ்ரீகாழிநாடுடையபிள்ளை திருமடத்துக்கு இறையி-  
18 . . . . . மாக சண்டெஸூரதெவர் திருநாமத்திலை நாங்கள் விற்றுக்குடு-  
19 த்து கொள்வதாந எமயி விசைந்த விலைப்பொருள் அந்நாடு நற்காசு பத்து இக்காசு ப-  
20 த்தும் இந்நிலத்துக்கு விலையாவுதாகவும் இந்நிலத்<sup>1</sup>துக்கு நாங்களெய் இ-  
21 றையி[று]த்து இறையிவி மடப்புறமாக செலுத்துகைக்கு நாங்கள்<sup>2</sup> கொண்ட காசு இருப-  
22 தும்  
23 இக்காசு இருபதுங் கையக்கொண்ட<sup>3</sup> பரிசாவது இவ்வாண்டுமுதல் காசு ஒ-  
24 ன்றுககு திங்கள் கால் திரம[ம்\*]ப் பவிசையாக இக்காசு இருபதாலும் இத்திங்கள் ஐஞ-  
25 ச [திரம]ம் பவிசை பொலிவதாகவும் இப்படி ஓராட்டைக்கு வந்த பொலிசை  
26 . . . . . ருபதிநால் காசு ஒன்றுக்கு திரமம் . மாகக் கா . . . . . ரையெ மாகாணி  
27 [ய]ரைக்காணியு(ம்)மெய் கொண்டு இன்[னில]த்துக்கு இறையிறுத்து இப்பெசப்பட்ட  
28 னாற்பாற்  
29 கெல்லைக்கு உள்பட்ட னிலம் இம்மடத்துக்கு இறையிவி செலுத்தக்கடவொமாகவும் முத-  
30 ந்காசு இருபதும் இவ்வாண்டுமுதல் சந்திராதித்தவரை முதலிற் சிதையாமல் நிற்பதாக-  
31 வும் இப்ப-  
32 டி செலுத்து(ம்)[மி]டத்துகொக்குற்றக்குடிக்குற்றக்கால் வீரொதம் [பு]குதில் விரொதஞ்  
33 செய்தாரை  
34 ஸ்ரீயாஞ்சை திருவாணை மறுத்தாரைச் செய்வது செயிது இத்தன்மத்துக்கு விரொ-  
35 தம் வாராமல் காத்துச் செ-  
36 [லு]த்தக்கடவொமாகவும் திருவிரையாக்காவி மறுத்தாரை தெவரடியாராயுள்ள ஆண்-  
37 டார்க(ள்)ளெய் தெ-  
38 ண்டித்து திருவிரையாக்கவி நிலைநிறுத்தக்கடவர்களா[க்\*]வும் திருவாணை மறுத்தாரை  
39 நகரத்தொமெய் தெண்-  
40 டித்து சந்திராதித்தவரை நிலைநிறுத்தக்கடவொமாகவும் இப்பரி சிசைந்து இந்நிலம் விலைக்-  
41 கற விற்றுப் பொ-  
42 (ரு)ள்ளறக் கொண்டு விற்று விலையாவணஞ் செய்துகுடுத்தொம் உதவித்திருமாணிசுழி-  
43 யா(ள்)னுடையார் முலவூத்தியராகிய  
44 ஆதிசண்டெஸூரதெவர்க்கு திருமடைவிளாகத்து ஸ்ரீகாழிநாடுடையபிள்ளையார் திருமடத்-  
45 துக்கு இறையிவி ம-  
46 டப்புறமாக சண்டெஸூரதெவர் திருநாமத்தாலெய் விற்று விலையாவணஞ் செய்துகுத்-  
47 தொம் வானவன்மா-  
48 தெவிபுரத்து நகரத்தொம் இந்நில[ல]த்துக்கு இதுவெய் விலையாவதாகவும் இதுவெய்  
49 பொரு[ள்\*]மாவறுதப் பொருட்செ-  
50 லவொலையாவதாகவும் இதுவல்லது வெறு பொரு[ள்\*]மாவறுதப் பொருட்செலவொலை  
51 காட்டக்கடவதல்லாததா-  
52 கவும் இப்பரிசிசைந்து விலைக்கற விற்று பொருளறக் கொண்டு விற்று விலையாவணஞ்  
53 செய்துகுடுத்தொம் ஸ்ரீகா-  
54 ழிநாடுடைய பிள்ளையார திருமடத்துக்கு சண்டெஸூரதெவர் திருநாமத்தெய் வானவனமா-  
55 தெவிபுரத்து நகரத்தொம் இப்படிக்கு இவை வெ[வ]ளியூருடையான் விரநாராயணமு வெந்-  
56 தவெளாந் எழுத்-  
57 து இப்படிக்கு இவை வடசெரிஉடையானான குலொத்துங்கசொழ வெசாவிப்பாடிமு வெ-  
58 ந்தவெ-  
59 ளா(ந்)நென் இவை எந் எழுத்து இப்படிக்கு இவை குளக்குடையான் இராஜநாராயணமு  
60 வெந்தொளொநெந்

<sup>1</sup> த் is written below the line<sup>2</sup> ங் is written below the line.<sup>3</sup> க் is written below the line.

- 44 இவை எந் எழுத்து இப்படிக்கு புல்லாவி வடசெரிஉடையார் அரங்கந் உய்யவந்தா(ந்)நாந  
விக்கிரமநாராய[ண]-<sup>1</sup>
- 45 முவெந்தவெளா[ந்\*] எழுத்து இப்படிக்கு இவை குளக்குடையார் குட்டெறன் மாயி-  
வெட்டியென எழுத்து இப்படிக்கு இது
- 46 குளக்குடையான் செல்வன் [வ]யிடுகெ ஆனமைக்கு குளக்குடையான் செல்வன் எழுத்து  
இப்படிக்கு இவை கஞ்சாறன் பெரியார் எழுத்-
- 47 து இப்படிக்கு இவை நாயகிழா(ன்)நென் இவை எந் எழுத்து இப்படிக்கு இவை  
குளத்தூர்கிழவன் எழுத்து [து] இப்படிக்கு இ[வ்வ]ர்
- 48 வயித்தியந் பூமா . . . . . [எ]ந் எழுத்து இப்படிக்கு இவை  
வெளிபூ . . . . . பொரெற்றென் இ-
- 49 வை என் எழுத்து இப்படிக்கு இது வெளிபூ<sup>2</sup>

## No. 786.

(A.R. No. 161 of 1902).

ON THE EAST WALL OF THE SAME MANDAPA, RIGHT OF ENTRANCE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] தி[ரிபு]வனச்சக்கரவத்திக[ள்] மதுரை கொண்டு பாண்[டிய]ன் முடித்-  
தலை-
- 2 யுங் கொண்டருளின ஸ்ரீகுலொத்துங்கசொழ்தெவற்கு யாண்டு பத்தொன்பதா-
- 3 வது லீஷஹநாயற்று ஆறூந் தியதியான வ-ஓவ-ஓவகூத்து ஐரடிஸியும் புதன்கிழமையும்  
பெற்ற[அ]-
- 4 தத்தது நாள் ராஜராஜவளநாட்டு மெற்காண்டு உதவித்திருமாணிகுழி ஆளுடையார்க்குச்
- 5 சாம[ந்]தன் அதமமான் சாத்தின திருமெகலை குடினை எடை பொன் முப்பதின் கழஞ்ச  
ட வ
- 6 ஸ்ரீ[மா]ஹேஸ்வர ரகை—

## No. 787.

(A.R. No. 162 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரஹவகவகரவதிகள் ஸ்ரீராஜராஜஹேவற்க்கு யாண்டு பதினைஞ்சாவது  
இராஜர<sup>3</sup>[ர\*]ஜவளநாட்டு உடையார் திருமாணிகுழி ஆளுடையார் கொயிலில்  
காணியுடைய
- 2 சிவஸுராஹ்ணரொம் இன்னையநாற்கு இருங்கொளப்பாடி<sup>4</sup>

## No. 788.

(A.R. No. 163 of 1902).

IN THE SAME PLACE, LEFT OF ENTRANCE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமாத புணர புவிமாத வளர [ந]ரமாத [விள]ங்க ஜ[யமா]து விரும்ப  
[த]ன் னிரு[ப]
- 2 ன்னவா சூட மன்னிய உரிமையால் மணிமுடி சூடி செங்கொல் [டு]சன்று திசைதொ-  
று[ம்\*] வளற்ப வெ[ங்க]விந்[ங்]கி
- 3 மெ[ய்\*]யறந் தழைப்பி<sup>5</sup> கவிந்[க\*] மிரியக் கடல்மலை நடாத்தி வலங்கொ[ள்] ளாழி வரை  
யாழி நடாத்தி இருசுடரள[வும்] ஒருகுடை நி-
- 4 ழற்றிச் செம்பொன் வீரஸ்ஹாஸனத்து திரிபுவனமுழுதுடையாளொடு [வி]ற்றிருந்-  
தருளிய கொப்பரகெசரிபந்ரா[ன தி]ரிபுவனஸக்கர[வ]<sup>5</sup> ர்த்தி-
- 5 கள் ஸ்ரீவிக்கிரமசொழ்தெவர்க்கு யாண்டு பன்னிரண்டாவது பெரும்பற்றப்பு[வியூ]ர்க்  
கொ[யி]வினூள்ளாற் தியாகசமுத்திரக்கூடத்[துப்]ள்ளிச்சொட்டை சொ-
- 6 ழகொணிவிருந்து செ[ய்\*]யத்திருவாய்மொழிந்தருளினபடி ராஜராஜவளநாட்டுக் கிழை-  
[வ]ழி உதவித்திருமாணிகுழி மஹாஹேவர் கொயிலி [லெ]ழுந்தருளிவித்த விக்கிர-
- 7 ம சொழாஹாரமுடையாற்கு வெண்டு நிமந்தங்களுக்கு இறுப்பதாக இன்னாட்டு [வா]ன-  
வன்மாதெவிபுரமான குலொ . . . . .

<sup>1</sup> ண has been corrected from மு.<sup>2</sup> Unfinished.<sup>3</sup> ர is written below the line.<sup>4</sup> This inscription stops here.<sup>5</sup> The வ in வர்த்தி is written below the line.

- 8 இறையி[வி]யாக இ[டு][ம்\*]நிலத்துக்கு நகரக்கணக்கு திருவெண்[ண]நல்லூருடையான் [அ]ப்ப [னி]ருவரங்கமுடையா[னு]ம் குடிமக்[கள்]ல் கு[ள]க்குடையான் தில்லைநா-
- 9 யகழு[வெந்த\*]வெளாதும் வடசெரி உடையான் தரணிவச்சாதிரமுதவெந்தவெளானும் வெ-  
வெளியூருடையான் பொரெறான முடி கொண்டசொழமுதவெந்தவெளானும் வெ-
- 10 ளியூருடையான் வெளான் கிணறான வரநா[ர\*]யணமுதவெந்தவெளானும் எழுத்-  
திட்ட உள்வரிப்படி வானவன்மாதெ-
- 11 விவதிக்கு கிழக்கு அரும்பொந்தைவாக்காலுக்கு தெற்கு மானகாந்த[ந\*] ஓடைக்கு  
மெற்கு இராஜெ-
- 12 நத[சொழுவாக்காலுக்கு வடக்கு நடுவுட்பட்ட நிலத்தில் திருமாணிகுழி ம(τ)ஊா-  
தெவர்[க்\*]கு முனடி
- 13 ஊர்கிழ இறையி[வி]யாய் வருகிற நில[ம்\*] திக்கி திக்கிதின்ற நிலத்தில் இ[டு][ம்\*] நிர்நிலம  
அறுவெளியி-
- 14 னால் நிலஓபாதி பொன் எண்கழைஞ்சரையெ இரண்டு மஞ்சாடியும் நாலுமாவுக்கு  
எறின-
- 14 வாண்டைச் செவ்வொபாதி மாடை பதிநாலெ முக்காலெ [மு]ன்றமும[வ]ம் இவ்[ஆ]-  
ரி[ற்] சு<sup>1</sup>

No. 789.

(A.R. No. 163-A of 1902).

IN THE SAME PLACE.

- 1 ' த்ரெட ஜீஷ்யூ சூ உ மெவலா[மி]மாசே ௨௨ லா த்ரெமெமெஹமெண்டேஷேஷ்ரெ த்ரெரெபுதாச-  
ராஜாதிராஜ ராஜபரமேஷ்ரெ<sup>3</sup> அசு[தி]சு மெந்ரெபயெங்கர புலவ் தக்ஷிண பக்ஷிமேஷ்ரெ  
பல்லா லராயை தாலுவதேவிபுலாட சூடவராயபுதிசும[சு]சூய்யூ மெசு[க]சூல த்ரெவி-  
புதாச த்ரெவராயமெஹராய<sup>4</sup>
- 2 ௨௨ லா த்ரெமெமெபுலாச . . . நெரிலெ[ப]தென் சூவடெயலா சி . . . சிசெயெநாதி பஹ  
நமெ ஸு[ப]பு சதெயெ சிமெயு திரெவடெய நூடமெலி கடுபபெதென் த்ரெமெ[க]கெயு  
[நா]சபநாயகர [கே]சூ[மி]லசூனி[வ]ரி[க] கெடெ[ம்]-
- 3 டெயெ[ம்]மெ சூ[ந]தெமெ . . . லாதி நெ[ச]மெ[த]ரெடெ ஆதாட சூ ௦ அரெப்யூ[ந]ாதி செ[வ] மெ[ந]யெ[வ]-  
கி ச்ரெ[தி] கெடெ[ம்] திரெமெ[க]கெயு சூ[ந] ௦ கி சூலவெரி க ௨ ௦ ௦ அ[த]ரெ[த]லா சூ[ந]  
ந்ரெ[ம்]கெ[ம்] ரே[ப] பு[ம]னா[க] சூலவெரியெ [வ]ரெ[ம்] ஹெ[ம்] யெ [ப]னெ[ம்]
- 4 . . . மெ[ம்] மெ[க]சூ[க]கெ[ம்] திரெ[வ] [ப] அ[க]ரெ[க]பு[க] அ[வ]யெ[த]பெ[தி]யெ[ந] ந[ட]சி பு[த]வி த்ரெ[வ]-  
ராயெ[ம்]மெ[ஹ]ராயெ[ம்] ஹ[ச]ரெ[ல] திரெ[ந]லா[வ] ந்ரெ[ம்] அ[வ]செ[வ]நெ[ம்] ந[ட]சி[க]கெ[ம்] அ[ச] [தா]-  
க[ச]ந[த]யெ[ம்] சூ[ல]தெ[ம்] அ[ந]பெ[தி]சூ[க]தெ[ம்] [ம]மெ[க]சூ[ச]நெ[ம்] ச[தி]யெ[ம்] சூ[ந]-  
மெ[ந]யெ[ம்]-
- 5 ல சூ[ந]மெ[வ]ரெ[ம்] ரெ[க]சூ[லி] . . . ச[த]தெ[ம்] யெ[ம்]திரெ[தி] ப[ி]நெ[ம்] யெ[ம்] செ[வ]மெ[ந]யெ[ம்] த்ரெ[வ] அ[த]ரெ[த]  
ப்யூ யெ[ம்]நெ[ம்] ந[ட]தெ[ம்] கெ[ம்]யெ[ம்] ஹ[ச]செ[வ] கெ[ம்]தெ[ம்] பு[த]செ[வ] ஹெ[ம்]நெ[ம்] [;]\*

No. 790.

(No. 163-B of 1902).

IN THE SAME PLACE.

1. [தி] கோ[த]மெ[ஹ]ரா[ம]|| சூ[ந] சூ[தி] வி[ச]யு[த]யெ[ம்] சூ[லி]வா[ச]சூ[க] வ[ச]மெ[ந]யெ[ம்] ௦௨௦௨ அ[க]-  
நெ[தி] வி[ச]யு[த]யெ[ம்] சூ[ந]வ[த]ரெ[ம்] வ[த]சூ[ப] சூ ௦௩ . . . . . நாயகூல . . . . .  
. . . . . சூ[தி]வா[ச]மெ[ஹ] அ[க]வ[ச]ரெ[ம்] சூ[தி]ம[ப]க[ம]மெ[ம்] அ[ப]பூ[தி]கூ[ம்] த[தி]ரெ[ம்] வ[த]தெ[ம்]

<sup>1</sup> The inscription stops here.  
<sup>2</sup> The beginning of every line is built in by a modern wall.  
<sup>3</sup> The letters சூ[தி]ரெ[ம்] are written above the line.  
<sup>4</sup> The letters ரெ[வ]யெ[ம்] are written above the line.

కోవండగా మేష్యరస్వామి శాళం కైంకర్యానకు శ్రీ మదనిగాలి గోత్రోద్భవులయిన కుమార అకటప్ప నాయనిగారి పాత్రులైన తిమ్మానాయనిగారి పుత్రులయిన మహారాజశ్రీ వుముడి రాజహారాజ దామెర కోమర వెంకటప్ప నాయడు బహదురువారు వ్రాయించిన భూదాన ధర్మశాసనపత్రం మా జూగిరు శ్రీ కాళహస్తి శ్రీమలో ఖసుప తొంణమనాటి చెరువు కింద వెంకటపురం బండి ౧ దేవప్రాంహణ . . .

. స్వామ్యాస్వదంత్రములు . . . . . జిగా కతమ సరలముంన్న పోగ సర్వాగ్రహారముగా యి మహావైశాఖ పుణ్యకాలమందు సహిరంణ్యోదక దానధారాపూర్వకముగా యిస్తీ . . . . . మిగాను క . అగ్రహారవల్ల వచ్చి సకలఫలాదు లుంన్న ఆచంద్రాకాంతాయగా . . . [ళిం] కైంకర్యానకు నడ్పించ కలవారము యిఖడ్డిగకు యల్ల- పొలం హద్దు . . . . . దక్షణ భగము పా . . . . . లాన- కు సూనాముఖరినది హద్దు పడమటి భాగనకు యల్లగాళ్లు x నందిరాళ్లు ౨ వుత్తరా భాగ . . . . .

2. యోగ్యదత్తం స్వదత్తం వ్యా హారే భూమిం నరాధమాః ప్రతవ[ం\*]త్యక్షయంకాలం నర- కేషు క్రమేన సః| దేవస్వాని హరంతి ౩ నరాః . . . . . ఐచ్ఛంతే నర- కేషు . నిశత్య . యోకోట్య నరకానాం . దారాణాం క్రమేణ తాను పచ్యంతే దేవబ్రహ్మస్వ హారిణః| స్వదత్తాద్విగుణం పుణ్యం పరదత్తానుపాలథం| పరదత్తాపహారేణ స్వదతా నిష్పులం భవేత్ ||

**No. 791.**

(A.R. No. 164 of 1902).

ON THE EAST WALL OF THE PRAKARA OF THE SAME TEMPLE, RIGHT OF ENTRANCE.

- 1 || ౨ ఋత్వి ప్రో[||\*] తిరిపువనశ్శక్ర[వత్తికల్] ప్రోవిరరాజెంతిరసోజువెవక్రయాణ్డె  
బ్రావతు ల్లింబ[నాయం] ఇరుపత్తారాన్ తియతియన పుతన్కిమయ్యమ్ ఒంబ్బ-  
కృత్తుశ్ శక్ర[||\*] ౨ శియమాన శతయ-
- 2 త్తు నాన్ రాజరాజవనాన్డె మెంకానాన్డె ఉడయార్ తిరుమాణిక్వళి అణ్డయ-  
న[య]నాన్డె ఇన్కాన్డె పాలేబ్బరాన్ రాజనారాయణశ్శక్ర[వత్తికల్] ఇరుక్-  
క్రమ్ పాలేబ్బరుడయాన్ తుణ్ణవన్ తిరునడ్డపెరుమాణె-
- 3 ణ్ ఇన్కాయనాన్డె నాన్ వైత్త శన్తివిణక్కు క ల్లన్కు విన్డ పశు నాన్డె కెక్కో-  
ణ్డె శన్తిరాతిత్తవరై తిరువిణక్కు శ్శక్ర[వత్తికల్] శ్శక్ర[వత్తికల్] కలవోమాణ్డె కాయ[వ\*]  
కృత్తుశ్ తిన్కశ్శిన్డంబలపడ్డత్తుం ఇవన్ తంపి ఉత్తినాపక-
- 4 పడ్డత్తుం కెణ్ణలికన్ పువత్తున్ పెరియాళ్వార్ కులొత్తున్కొసోజుపడ్డత్తుం [అ]త్తి-  
రయన్ మాన్కన్డయన్ కురితెవన్ శివతెవపడ్డత్తుం ఇన్కాన్డెవొమ్ ఇన్[వ]వొమ్  
కెక్కోణ్డె యి తు పన్మాణ్డె[శు]న్డె అన్డెన్డె || ౨

**No. 792.**

(A.R. No. 165 of 1902).

IN THE SAME PLACE.

Published in *South-Indian Inscriptions*, Vol. III, p. 209.

**No. 793.**

(A.R. No. 166 of 1902).

IN THE SAME PLACE.

- 1 [బ్రి]త్వి ప్రో[||\*] లులివ్వులవతెకన్డె అన్కొకంబెంబెవక్ర[వత్తికల్] కలవోమాణ్డె  
అన్కొకంబెంబెవక్ర[వత్తికల్]-
- 2 [న]కలవోమాణ్డె అన్కొకంబెంబెవక్ర[వత్తికల్] కలవోమాణ్డె అన్కొకంబెంబెవక్ర[వత్తికల్] కలవోమాణ్డె  
అన్కొకంబెంబెవక్ర[వత్తికల్]-
- 3 వత్తికలవోమాణ్డె అన్కొకంబెంబెవక్ర[వత్తికల్] కలవోమాణ్డె అన్కొకంబెంబెవక్ర[వత్తికల్] కలవోమాణ్డె  
అన్కొకంబెంబెవక్ర[వత్తికల్]-

<sup>1</sup> The letter ఙ is written below the line under శి.

- 4 உவவவவவெய்யாகா ஜெ[ய\*]னீமவவவாாய்யார வீரகணமொவா[ஊ]ஜ-  
 5 [ஊ] . . . . வவவவவவிர[வி\*]தவாஜீராஜ்யா விஷேக மணவதிமநமஜக-டுடவாகு  
 வவவவி-  
 6 யவெ[வ]ரிஊம-ஊ[ஊ]னவ வுணரீராஜ்யூவகாலாயு-ஊ திரஊவனராஜாயி-  
 7 ராஜ வ[ர]ஜேஸார ஸீவி[கூ]ஜீவாணுஜெவ[ர்\*] நடுவில்மண்டலத்து திருமாண்கு-  
 8 [ழி]யில் [உடைய]ார் திருமாணி[குழி]உடைய நாயனார் [க]ரயில் தானத்தார்க்கு  
 [உ]டை-  
 9 யார் [திருமாணி]குழி[உ]டைய[நா]யனார்க்கு நம்பெ[ரால்] கட்டின வி[கூ]ஜீவாணு-  
 [ன்]நதி-  
 10 க்கும் ஆனிம[ர]தத்தில் ந[ம்] பிறந்தநா[ள்]ில் தீது-ஊவரவாதிக் க எழுந்தரு[ளு]கிற  
 விக்க[ரமபா]  
 11 ண்டியன் திருநாணுக்கும் அமுதுப்படி சாத்துப்படி உள்ளிட்ட நீத்தநிமந்தங்கு-  
 12 க்கும் இறையிவி தெவ[த]ானமாக இம்மண்டலத்து இரா[ச\*]ரா[ச\*]வள[நா]ட்டு பட்-  
 டாம்பா-  
 13 க்கநாட்டு [ச]ரமுகுலவல்லநல்லூர்பற்றில் ஐஞ்சாவதுவ[ரை]யும் அடைபடி  
 14 நீ[ங்]கவ[ர]ன த[ரி]சிலே இப்பற்றில் பிடாகை எய்தனார் நிலம் இ[ரு]ப[துமாவு]-  
 15 ம் கழுதைபட்டு [நி]ல[ம்] இருபதுமாவும் ஆக இவ்[வூ]ர்களில் தடிசெர் விட்ட நீ-  
 16 லம் நாற்பதுமாவும் பசானமும் நவிரை புன்பயிரு[ம்\*] காரும் [சி]த்திரைக்காரும்  
 17 புன்பயிரும் கழுகும் கரும்பும் இலைக்கொடியும் உள்ளிட்ட தான வெண்டும் ப-  
 18 யிர்[ச்] [ச\*]ய்துகொண்டு கடமை காசகடமை வெட்டி நிலையாள் காத்திகைப்பெ-  
 19 பான்வரி பணிக்கொத்து [ப]ரடிக்காவல் ஊர்க்கணக்குப்பெறு காரியப்பெ-  
 20 [று] காணியா[ள்]ப்பெறு ஒலைஎழுத்து வினியொகம் வாசல்வினி[ய்]யொகம்  
 21 [அ]விஷேகிகைக்காணி துலாபாரவரி கூற்றிலக்கை கடைக்கூட்டிலக்கை த-  
 22 ண்டல்இலக்கை விடைப்பெர் மாதப்படி உள்ளிட்ட அனைத்தாயவற்கமும்  
 23 உட்பட ஆறாவது ஆவணிமாதமுதல் இறையிவி தெவதானமாக குடுத்தொ-  
 24 ம் இப்படிக்கு இவ்வொலை பிடிபாடாகக் கொண்டு சந்திராதிதவரை  
 25 செல்லுவதாக கல்லிலு[ம்\*] செம்பிலும் வெட்டிக்கொள்க இவை பாண்டிமண்-  
 26 டலத்து செம்பினாட்டு மருங்குருடையான் வடகொபு[ர]முடையான்  
 27 கருமாணிக்கத்தாழ்வானான மாதவராயன் எழுத்து இவை பாண்டிமண்ட-  
 28 லத்து செம்பினாட்டு மருங்குருடையான் வடகொபுரமுடையான் சொழ-  
 29 ப்பிள்ளையான பழந்திபராயன் எழுத்து துல்லியம் ஓவ

## No. 794.

(A.R. No. 167 of 1902).

IN THE SAME PLACE, LEFT OF ENTRANCE.

- 1 ஷுஷி ஸீ[||\*] திரஊவனச்சகரவத்திகள் ஸீஇராஜராஜதெவற்க்கு யாண்டு ஐஞ்சாவது  
 உடையார் திருமாணிகுழி ஆளுடையார் கொயிலில் திருக்காமக்கொட்டத்து பெரிய-  
 நாச்சயர்க்கு<sup>1</sup> வெசாவிப்பாடிநாட்டு ஜயங்கொண்-  
 2 டசொழ்ச்சது[ர்\*]வ்வெதிமங்கலத்து தென்பிடாகை மணற்குடியி விருக்கும் ஊற்பறை-  
 யந் மண்டைசொமனான எழிசைமொகப்படைச்சன் பங்குனிமாலமுதல் வைத்த  
 சந்திவிளக்கு ஒந்-  
 3 றுக்கு விட்ட பாலஎருமை ஒன்றும் இதிக் கன்று பூணி ஒன்றும் இவூரில் மன்றா<sup>1</sup> நாரா-  
 யணனான குவொத்துங்கசொழக்கொன் வசம்[||\*]

## No. 795.

(A.R. No. 168 of 1902).

IN THE SAME PLACE.

- 1 உ ஷுஷி ஸீ [||\*] திரிபுவனச்சக்கரவத்தி கொ[ந]ரின்மைகொண்டான் நடுவில்ம-  
 2 ண்டலத்து இரா[ச\*]ரா[ச\*]வளநாட்டு பட்டான்பாக்கநாட்டு உ[த]வித்திருமாணிகுழி-  
 யில் உடை-  
 3 யார் திருமாணிகுழி ஆளுடையநாயனார் கொயில் தானத்தார்க்கு இன்னாயனார்க்கு நம்-  
 4 பெரால் கட்டின இராசாக்கனாயன்ச[ந்]திக்கும் இராசாக்கனாயன் திரு[நா]னைக்கு[ம்\*]  
 தெவ-  
 5 [ர்\*]கள் திருநாளைக்கும் அமுதுப்படி சாத்துப்படி உள்ளிட்ட வெண்டும் நித்தநிவந்தக்க-  
 னுக்கு-

<sup>1</sup> Read நாச்சியார்க்கு.

- 6 ம் விட்ட இந்நாயனார் திருநாமத்துக்காணியான திருமாணிகுழியில முன்பிலாண்டு-  
கனும்
- 7 பூசைக்குடலாய் பொதும் பசானமும் நவிரையும் புன்செயும் மாவடை குளவடை  
திருத்தொப்பு
- 8 . . . . . யம் தழியிறை [தட்டார்]பாட்டம நிலக்கூவி உ . . . . .  
முன்பிலாண்டுகனும் பூசைக்-
- 9 கு இறையினியாய் பொதும் முதல் நிக்கலாக . . . . . மயில் இறுத்துப்பொதும் காரு[ம்]  
. . . . . காரு-
- 10 ம பசானநவிரையில் புறவுடல் புன்பயிரும் இவ்வூர் காசாய முள்ளிட்டு வரு[ம்] முதலு-  
11 ம் இவ்வூர் நான்கெல்லக்கு உட்பட்ட காடு மெடு புன்செய் நன்சை உட்படக் கொண்டு  
12 காபசானம் நவிரை சித்தரை[க்]காரும் கரும்பு செங்கழுநீர் கழுகு [கொ]முந்து வாழை-  
வழுதலை
- 13 மஞ்சள் இஞ்சி உள்ளிட்டு தா[ம்] வெ[ண்டும் பிறிற்]ச் செய்துகொண்டு கடமை கு[டி-  
மை] காசு
- 14 கடமை வெட்டி நிமந்தம் நிலையாள் காத்திகைப்பொன்வரி பணிக்கொத்து பாடி-  
15 காவல் ஊர்க்கணக்குப்பெறு கா[ணிஆ]ளப்பெறு சிகாரியப்பெறு அரைக்கால்வாசிக்-  
16 கூவி கூற்றிலக்கை கடைக்கூற்றிலக்கை விடைப்பெர் மாதப்படி வாசல்வினியொ-  
17 கம் ஒலைஎழுத்துவினியொகம் நினை[ப்]புவினைவொகம் அவிஷெகக்கைகாணி<sup>1</sup> துலாபா-  
ர[வ]-
- 18 ி சிற்றுவரி செட்டி . . . . . வரி . . . . . வரி இனவரி தட்டார்ப்பாட்டம  
விற்காயம் மாப்-
- 19 பட்டடை ஒழுக்குநீர்ப்பா[ட்ட]ம் ஆசுபொது[மக்]கள் பொக்கடமை உள்ளிட்டு வரும்  
அனைத்தாய-
- 20 வறக்கமும் உட்பட இவ்வூர் அஞ்சாவதுமுதல் [மு]தவடங்க இறையினியாகத் தந்தொம்  
இப்படி-
- 21 க்கு இவ்வொலை பிடிபாடாகக் கொண்டு சந்திராதித்தவரை செல்வதாக கல்விலும் செம்-  
பிலும்
- 22 [வெட்டிக்கொள்க இவை செய்யான]முடையான் எழுத்து இவை பாண்டிமண்டலத்து  
முத்தா[றறுக்]-
- 23 கூற்றத்து அடங்க[ரா]மங்கலத்து காக்கவல்லமுடையான் தெவன் பல்லவராயன் எழு-  
த்து துல்லி-
- 24 யம் உ

## No. 796.

(A.R. No. 169 of 1902).

## ON THE WEST WALL OF THE SAME PRAKARA.

- 1 ஸ்வீ ஸ்ரீ[||\*] திரிபுவநச்சக்கரவர்த்திகள் மதுரையும் ஈழமும் பாண்டியந் முடித்தலையுங்  
கொண்ட நு[ளி]ய ஸ்ரீகுவொத்துங்கசொழ்தெவ[ர்\*]க்கு யாண்டு உயக-வது ஷெந[ரா]-  
யற்று வ-ஓ[வ\*]கூத்து உலமியும் புதங்கிழமையும் பெற்ற மகத்து நாள் நடு-  
வ்[ல்\*]நாடான ராஜராஜவளநாட்டுப்பட்டாந்பாக்கநாட்டுச் சொழுகுலவல்லிநல்லூர்  
ஊரொம் எழுத்து விரு[த]ராஜப-
- 2 யங்கரவளநாட்டு மெற்காநாட்டு உதவித்திருமாணிகுழிஉடையார் கொயில்தெவகம்மியுங்  
கொயில்கணக்கதுங் கண்டு இக்கொயில் விஸுஸூரதெவ[ர்\*]கு உலகுடையநாய-  
நார் திருமென் சல்லியாண[த்\*]திருமெனியாக இத்தெவா[க்\*]குப் பூசைக் குடலாகத்  
திருநாமத்துக்கா[ணி]யும் ஊர்க்கிழ இறையினியும்ஆக நிர்வார[த்\*]துக் குடுத்த 6-
- 3 வம் எங்கனூரில் சொழுகுலவல்லிவதிக்கு மெற்கு முடிகொண்டசொழுவாயக்காலுக்குத்  
தெற்கு ஆரூங் கண்ணாற்று நாலாஞ் சதிரத்து ஒடைக்குத் [த]மகுப்பட்ட நிலத்துப்  
பாலையூர் எல்லையுற்ற துண்டத்துக்கு மெற்கடைய ஊற்பொதுவான நிலம் நாலு[மா]  
இந்நிலம் நாலுமாவும் இத்தெ[த]வறகுத் திருநாமத்துக்காணியும் ஊர்க்-
- 4 [கி]ழிறையினியுமாக ஒழுகிலும் பொத்தகத்திலும் நிர்நிலத்து கடைத்தரமான . . . . . றுந்  
தரத்திலெ எ[றி]டப்பண்ணி விஸுஸூரதெவ[ர்\*] கொயிலில் திருமாளிகை[யி]லெ கல்-  
வெட்டவும் பண்ணி இந்நிலத்து எல்லகளிலெ திருச்சுலக்கல்லு கடவும் பண்ணுவதெ  
பணியால் [ஊ]ற்கணக்குத் தலைச்சங்காடு[ட]யாந் திரு[வாழ்]மார்வந் உலகமுண்-  
டா-

<sup>1</sup> Read ககாணிக்கை.<sup>2</sup> The letter ஓ is mostly written in this inscription like ஓ.

- 5 ந் எழுத்து பணியால் ஊற்கணக்குத் துற[வாண்]டையாந பிரியாத்துணை உய்யநின்-  
ற[டு]வாந் எழுத்து இப்படிக்கு இவை திருவிளக்கந் [அ]ருளாளந் குணவநான  
[அ]கநாட்டு முவெந்தவெளாந் எழுத்து இப்படிக்கு இவை வழுதயுரு[டை]யாந்  
வெளாந் கெடிலவாணந் எழுத்து இப்படிக்கு இவை கும . . . . . வெ-  
ளாந் திருவா[ல]-
- 6 வாயுடையாநான குமரவிச்சாதிரமுவெந்தவெளாந் எழுத்து இப்படிக்கு இவை மிலையங்-  
கிழாந் வெளாந் சாத்தநான திருந்ற்றுச்சொழமுவெந்தவெளாந் எழுத்து இப்படிக்கு  
இவை குணமங்கலமுடையாந் அதிகைநாயகந் தெர்பொலியநின்றாநாந கரிகாலசொழ  
முவெந்த(வெந்த)வெளா[ந்] எழுத்து [||\*]

No. 797.

(A.R. No. 170 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ[||\*] பு[ய]ல்வாய்த்து மண் [வ]ளர புலி யாணையுந் சக்கரமுந் செயல்வாய்த்து  
ம[னுதூலுந்] செங்கொலுந் திசை நடாத்திக் கொற்றவையுடந் திருமகுழ கொடுங்கவி  
கெட கு[ளி]ர்வெண்குடை[ட]க் கற்பகாலம புவி[க]ரப்ப கதிரவந் குவ[முடி] கவித்து  
தனி யாணைவிட் டாள்மைசெய்து வடமன்-
- 2 னரைத் <sup>1</sup>த[ரை]மப்படுத்து முனிவாறிக் கச்சி புக்கு முழுதாசையும் திறை கவர்ந்து தண்-  
டொன்றால் வழுகி மைந்தனை முக்கரிந்து தமிழ் மதுரை கொண்டு<sup>2</sup> விக்கிரமபாண்டி-  
யற்கு கொடுத்து மிண்டபி நெடுத்து வந்த நெ[ட்டுரி] வெதிரந்த விரபாண்டியனை  
முடித்தலை கொண் டமர் முடித் தவந் மடக்கொ-
- 3 டியை வெளமெறறி திருவழந்த தென்னவனுந் செரலரும் வந்திறைஞ்சி யரியணையிந்  
கிழிருப்ப அவந் முடிமெ லடிவைத்து வீசகொளந் வெண்கொண்டு விரல் தறித்து வந்-  
திறைஞ்ச பாரறிய வாழ்வருளி பரிகலத்தி லமு]தளித்து பருதிசுலபதியென்று திரு-  
நாமந் தரித்த<sup>3</sup> பாண்டியற்கு இருநெதியும் ப-
- 4 ரிசட்டமு மிலங்கு மணிக்கலனு நல்கி ஈழத்தாந் முடிவாழ வாழத் தாளினை சூட்டி செம்-  
பொந் விரலிஜீ லாஸநத்துப் புவனமுழுதுடையாரொடும் வீற்றிருந்தருளிய கொப்பர-  
கெசரிபம்மரான திரிபுவனச்சக்கரவர்த்திக[ள்] மதுரையு மிழமுங் கொண்டு பாண்டி-  
யந் முடித்தலையுங் கொண்டருளின ஸ்ரீகுலொத்-
- 5 துங்கசொழதெவர்க்கு யாண்டு உயக ஶஷஹநாயற்று வ-<sup>1</sup>குஷ்டவசுத்து தீயொடியியும்  
சரிக்கிழமையும் பெற்ற அத்தத்தி நாள் நடுவி[வ\*]நாடான ராஜராஜவளநாட்டு  
வானவந்மாதெவியான குலொத்துங்கசொழபுரத்து புல்லாவி வடசெரியுடையாந்  
ஆட்கொண்டாந் தரணிவிச்சாதிர முவெந்தவெளாநு-
- 6 ம வடசெரியுடையாந் வெளாந் பெரியாநும் வடசெரியுடையாந் கண்ணந் தெர்பொலிய-  
நின்றாநும் வடசெரியுடையாந் வெளாந் சிபாததாளியும் வடசெரியுடையாந் தி[ருடு]-  
வண்காடுடையாந் சொலையாழ்வாநும் வடசெரியுடையாந் அருளாளந் அழகியமண-  
வாளதும் வெளியுடையாந் பெரியவெளாநாந வீரநா[ராயண]
- 7 முவெந்தவெளா[நு]தும் வெளியுடையாந் வெளாந் செந்தும் குளக்குடையாந் வெளாந்  
டெ . . . . . வெளாநும் குளக்குடையாந் பெற்றாந் சொலையாழ்வாநும் இவ்வணை-  
வொம் விருதராசபயங்கரவளநாட்டு மெற்காநாட்டு உதவி[த்திருமாணி]குழியுடையாந்  
கொயில் விஸுஸுதெவாக்கு [பூ]சக்கு வெண்டுவனவையிற்-
- 8 றுக்கு இந்நாயநாந் திருநாமத்துக்காணியாக ரீர்வார்த்துக்குத்த ரிலமாவது வானவந்-  
[ம]ாதெவியான குலொத்துங்கசொழபுரத்து எங்கள் காணியாந நிலத்து வானவந்மா-  
தெவிவதிக்கு கிழக்கு இராசெந்திரசொழவாய்க்காலுக்கு வடக்கு நாலாங் கண்ணு,ற்று  
முன்றாநு சதிரத்துண்டத்துக் கிழக்கடைய நிலம்
- 9 இரண்டொவும் நாலாந் சதிரத்துண்டத்து நிலம் எழுமாக் காணியும் ஆக நிலம் ஒன்-  
பதுமாக் காணியும் குளக்குடி ஆரியபுரொசனன் வெளாந் இராசநான அரிந்தவந்  
முவெந்தவெளாந் ரீர்வார்த்துக்குத்த இக்கண்ணுற்று முன்றாநு சதிரத்து மெற்-  
கடைய நிலம் எழுமா நீக்கிக் கிழக்கடைய நிலம் இரண்டொ முக்கா-
- 10 ணியும் ஆக நிலம் பந்நிரண் டொவும் இத்தெவாக்குத் திருநாமத்துக்காணியாக ரீர்வார்த்-  
துக்குத்தொம் இவ்வணைவொம் இவர்களை லெண்ட இப்பிரமாண இசைவுகிட்டு  
எழுக்கெந் திரிபுவனமாதெவிச + குஷ்டமங்கலத்துப் பிடாகை மொசுகுளத்தூர்க்  
கருமாணிக்காழ்வாந் கொயில் திருவாராதமம் பண்ணும லாஸுஜீ உறப்-

<sup>1</sup> Read திறைம.

<sup>2</sup> Most of the letters ெ in this inscription are written like ம.

<sup>3</sup> Read தரித்து.

- 11 பொந்தநம்பி திருவெங்கடபட்டர் எழுத்து இப்படிக்கு இவை புல்லாவி வடசெரியுடையார் ஆட்கொண்டான தாணிவிச்சாதிர முவெந்தவெளா நெழுத்து இப்படிக்கு இவை வடசெரியுடையார் கண்ணன் தெர்பொலியந்ன்றான் கைம்மாட்டாங்காநமைக்கும எனக்கும் இவை குளக்குடையார் பெற்றாந் சொலைய[ா]ழ்வா நெழுத்து இப்ப-  
 12 டிக்கு வெளியுருடையார் பெரியவெளாந் வீரநாராயண முவெந்தவெளாதும் வடசெரியுடையார் பக்கந் ஆனுகையாதும் கைம்மாட்டாங்காநமைக்கும் [எ]நக்கும் இவை குளக்குடி ஆரியபுராசநன் இராசநாந அரிந்தவந் முவெந்தவெளா நெழுத்து இப்படிக்கு இவை வ செரியுடையார் அருளாளந் அழகியமணவாள . . . . .  
 13 புல்லாவி வடசெரியுடையார் [பெரியா]ந் சிபாததாளி யெழுத்து இப்படிக்கு இவை குளக்குடையார் வெளாந் பெரியவெளாந் எழுத்து இப்படிக்கு இவை வடசெரியுடையார் திருவெண்காந் தெவந் சொலையாழ்வா நெழுத்து [இப்]படிக்கு வெ[ளியு]ருடையார் வெளாந் செந்தந் கை[ம்மாட்] டாங்காநமைக்கும எனக்கும் இ[வை]வெளியுருடையா . . . . . வீரட்டா-  
 14 னமுடையா நெழுத்து[||\*]

No. 798.

(A.R. No. 171 of 1902).

ON THE SOUTH WALL OF THE MULESVARA SHRINE AT BAHUR, FRENCH TERRITORY.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*]  
 2 இரட்டபாடி [எழரை]-  
 3 யிலக்கமுங் கொண்டு கொ-  
 4 ல்லாபுரத்து ஜயலும்-  
 5 ப[ம்\*] நாட்டி பெராற்றங்கரைக் கொ-  
 6 ப்ப[த்\*] தாஹவமல்லை அஞ்சுவித் த-  
 7 வன யானையுங் குதிரையும் ண்டிரா  
 8 பண்டாரமுங் கொண்டு விஜெயகலிஷெக-  
 9 ம் ப[ண்\*]ணி வீரலிஹாலானத்து விற்றிருந்தரு-  
 10 ளின கொப்பரசெவரிபநூரான உடை-  
 11 யார் ஸ்ரீராஜேசுரெவற்கு யாண்டு [ய-ஆ]-  
 12 வது ரா[ஜெ]சுரசொழுவளநா[ட்] பவிசும[ராணிக்க]வளநா-  
 13 ட்டு வாகூரான அழகியசொ[ழ]ச்சுருப்பெதிமங்கலத்து ஸி-  
 14 [மு]லவாநமுடையா ஸிவஸுராஷ்டணன் ஹார[ஹா]-  
 15 [ஜி]சடங்கவி குமாரடிபட்டனு மிக்குடித் தம்ம-  
 16 . . . . . னுதனு மிக்குடி ஸ்ரீகுடந்தை ஸுவ-  
 17 ஷ்டணபட்டனும் காஸுபன எடுத்த-  
 18 தபாதம் ஸுவஸுஷ்டணனும் புறம்பி[ய]-  
 19 ந் திருநிலகண்டநான டிக்ஷணை-நூர்த்திபட்-  
 20 டனு முளளிட்ட ஸிவஸுராஷ்டணரொம  
 21 இம்மண்டலத்து திருமுனைப்பாடிநா-  
 22 . . . . . முாநாட்டுக் கணி[ச்ச]பாக்கத்து  
 23 . . . . . தச . . . . . ரம்பையன் குப்பை ஆ-  
 24 டவலானபக்கல் நாங்கள் கொ-  
 25 ண்ட(ரு) திருமுலன்மரக்காலால் உ  
 26 உய-ள இ[ருபதின்]<sup>1</sup>கலமுங் கொண்-  
 27 டொங் கொண்டபரிசாவது கலத்-  
 28 துவாய்த் திங்கள் அறுநாழி நெ-  
 29 ல்லுப் பொலிசை பொல்வதா-  
 30 சுவம் இந்நெல்லு அறுநாழியு-  
 31 ந் கொண்டு இவலூர் ஸ்ரீமுல[ஹா]-  
 32 [ந]முடையார் கொயிலில் டெ-  
 33 ஷ்டணமுர்த்திஷெவற்கு நித்தம்  
 34 சிறுகாலேஸந்தி திருமுலநாழியா ஸ்ரீநாழி அ-  
 35 [ரி]சியும் பொழு[த்\*] கத்யமிர் தொந்துங் கொண்டு அமி-

<sup>1</sup> The letters ருபதின் are engraved over an erasure.



- 36 து செய்[ய]க்கடவொம் சந்திராகி[த்\*]தவற் கு . . . . .  
 37 . . . . . டந்து இக்கொயில் திருவார[ா\*]தனை  
 38 செய்வாரெ யிந்நிமந்தஞ செய[ய]  
 39 . . சடங்கவி குமாரடிபட்டதுந் தம்மடி பண்-  
 40 . . ஸுஸுஷுண்புட்டதும் எடுத்தபாதம் ஸு-  
 41 . . ண்டும் உக்ஷணமுர்த்திபட்டதும் . . .  
 42 . . இவ்வனைவொம் இது பந்தோஹோரா ரகெஷ[||\*]

## No. 799.

(A.R. No. 172 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீகன்னரடிவர்க்கு யா-
- 2 ண்டு உயசு-ஆவது ந-
- 3 மிந[க்]கன் சங்கர[ன்\*] இ-
- 4 ப்படைக்கு வைச்ச
- 5 கல்லு நாலு[||\*]

## No. 800.

(A.R. No. 173 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீபாண்டியன் தலை [கொண்ட]<sup>1</sup> கொ[ப்\*]பரகெவரிப[ந்]க்கி யாண்டு டு-ஆ[வ\*]து
- 2 ஸ்ரீமுலலூநமு[டை]யார்[க்\*]குப் பெருங்கொன்றைத் தெவெப்பைபட்டர்
- 3 மகன் நம்பி தாமொதிரன் வைத்த துநாவிளக் கொன்று இது
- 4 சகராதித்தவல்[||\*]

## No. 801.

(A.R. No. 174 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ[||\*] திரு[மணி]வளர இருநில மடனையும் பொற்சச்ச[யப் பாவை\*]யுஞ் சிர்த்த-  
 னிச்செல்வியு ணன் பெருந்தெவியராகி(ய்) இன்புறு நெடுயர் ஊழியில் விடதுறைநாடும்  
 துட[ர்\*]வனவெவிப் படர் வனவாசியும் சள்ளிச்சூழ் மதிள் கொள்ளிப்பாக்கையும்  
 ந[ண்\*]ணற்க்கருமுரன் ம[ண்\*]ணை[சு] [க]மும் பொருகடல் விழ[த்\*]தரையர் தம்  
 முடியும் ஆங்கவர் தெவியர் ரொங்கெழில் முடியும் முன்ன-
- 2 வர்பகல் தென்னவந் வைத்த சகராமுடியும்(ம்) மி[க்]ரனா[ர\*]முந் ஜெண்டிரை யிழமண்-  
 டல முழுவது மெறிபடை கொளந் முறைமையில் சூடுங் குலதனமாக[ய] பலர் புகழ்  
 முடியும் செங்கதிர்மாலையுஞ் சங்க[திர்]வெலைத் தொல்பெருங்காவல்பல் பழங்வும்  
 செருவில் சினவில் யிருபத்தொருகாலரைசகளை கட்ட பரசுராமந் மெல்வருஞ் சாசி  
 [மற்]றிவரண் கருதிபிருதி-
- 3 ய செய்பொற்றிருத்தகுமுடியும் பயங்கொடு பழமிக முய[ங்\*]கியில் முதுகிட்டொளித்த  
 சயசிங்கந் னள[ப்\*]பெரும்புகழொடும் பிடிய யிலட்டபாடி யெழரையிலகமும் னவ-  
 [னெ]திசூல[ப்\*]பெருமலைகனும் விகிரவிச சகரகொட்டமும் முதிர்படவல்லை மதுர-  
 மண்டலமும் காமிடவ[ள\*]நாமணை[க்\*]கொணையும் வெஞ்சிலைவீரர் பஞ்ச[ப்\*]பள்-  
 ளியும் பாசடைபழந் மாசணிதெசமும் ஆயில்<sup>2</sup>வ-
- 4 ண்கிர்த்தி . . . . . னகரவையில் சகரந் தொல்குலத் திந்தி[ர\*]ரதனை  
 வினையமர்குளத்து கிளையொடும் பிடித்து பலதனத்தொடு நிறைகுலதனக்குலையும்(ங்)  
 கிட்டருஞ் செ[றி]மினை யொட்டவிவெயமும் ஸ்ரீசுரர்செர் நல்கொசலைநாடும் தம்ம-  
 பாலனை வெம்முனை யழித்து வளை [வ]ண்[டு\*]றைசொலை தண்டபுத்தியும் யிரண-  
 சூரனை முரணு[ற]த் த சி திகுணைகாத்-
- 5 தி தக்கணலாடமும் கொவிசசுணன் மாவிழி ஜொட தங்காதசாரல் வங்க[ா\*]ளதெச-  
 மு(ம்) தொடுகடல் சககொட்டல்மயி(ல்)பாலனை வெஞ்சமர் விளாகத் தஞ்சவித்தருளி  
 ஓண்டிற[வ்\*]யானையும் பெண்டிர் பண்டாரமும் னித்திலநெடு[ங்\*]கடல் லுத்திரலாட  
 மும் வெற்றிமலர்த் திர்த்த[த்\*]தெறிபுனல் கங்கையும் அலைசடல்நடுவுள் பலகலஞ் செ-  
 லுத்தி சங்கராமவிஜையொத்துங்கப[த்](மன)றுகிய கிடாரத்தரைசனை வாகையம் பெ

<sup>1</sup> The word கொண்ட is written below the line.<sup>2</sup> Read ஆயாவில்.

- 6 நுகடல் சும்பக்கரியொடு மகப்படுத் துர்மையில் பிறக்கிய பெருநெதிப் பிறக்கமும் ஆர்த்த-  
வன(ன)ககர்ப் பொர்த்தொழில் வாசலில் விச்சாதிரத்தொணமும் மொத்தொழில்  
புனமணி புதவமும் காமணி கூவமும் நிறை ஸ்ரீவிஜயமும் துறைநீர்ப் பன்னையும்  
மன்மலைபுரையிற்<sup>1</sup> ரொன்மலைபுரும் ஆழ்கட(ல்) வகழ்சூழ் மாப்பொடிங்[க\*]மும்<sup>2</sup>  
கலங்கா வல்வினை பிலங்காசொகழும் காப்புறு-
- 7 நிறைபுனல் மாப[ப்\*]பாளமும் சாவலம்புரிசை மெவிவிபங்கமும் விளைப்பனூறுடை  
வளைப்பனூறும் கலைத்தகொற் புகழ் தலைத்தக்கொலமும்(த்) திதமாவல்வினை மாத-  
மளி[ங்\*]சமும் கலாபுரிக்கொன்(ல) லீலா முரிதெசமும் தெனக்கவார்டொழில் மானக-  
வாசமும் தொடுகடற்க்காவற் கிமுரள் கடாசமும் மாப்பொருதண்டாற் கொண்ட  
கொப்பரகெஸர்வநூரான உடையார் ஸ்ரீராஜேசுரசொ-
- 8 முடிவர்கு யாண்டு யெ-ஆவது ஜெயங்கொண்டசொழ்மண்டலத்து பவித்திரமாணிகு-  
வளநாட்டு வாகூரான அழகியசொழ்சதுவெ-திமங்கலத்து உடையார் ஸ்ரீமூலஸூரான-  
முடைய லீலாபெவற்கு லீலாலலெயொம் [இந்]நிலம் வழக்கொல்லெநிலம் பன்னி-  
ரண்டு மாவும் இடிவாசு திருப்பதியம் பாடுவார் நால்வர்கும் . . . நூசு திரு[ப்பரி]-  
சட்டங்கன்கும் நிவனமாவதாகவும் கங்கைகொண்டசொழ்ந்திருநகவானத்திலும் ஸ்ரீ-
- 9 மயராசுகன் திருநகவானத்திலும் அமுது பிலா ஒனறும் அமுது மா ஒன்றும் அமுது  
தெங்கு ஒன்றும் பு[ம]ரங்கனும் நீங்கலாக நிறை மாவும் பிலாவும் தெங்கும் மற்றும்  
பலமரங்கனும் ஆடு பத்தும் பிடிச்சைவாரி அரைகால்ப் [பொ]ன்னுசு கீழ்ப்பட்ட  
பொன்னும் இக்கொயில் சிவஸூரணர்கள் கையுற்று தாங்கள் அநுலவித்து  
இ[ச\*]சிவஸூரணர்கள் சகீராதித்தவற் எரிக்கடவ திருநொனாவிளகு
- 10 முன்றும் சம்பிராட்டியா அரினவனலொடிவார் பெண்டாட்டி பூவ[ன]நழ்சு  
வைத்த திருநொனாவிளகு ஒன்றி னொடு தொண்ணூறும் சகீராதித்தவற் வதூ(ஹ)ா-  
பெஸு[ர\*] ஸகெடி[||\*] இம்லொடிவற்கெ இ[வ\*]யூர் மெல்பிடா[வை]க அவியந்-  
தூ(ர்)மசெரி இருக்கும் பள்ளி கெசன் செத்தந் வைத்த திருநொனாவிளக்கு அரை[||\*]

## No. 802.

(A.R. No. 175 of 1902).

IN THE SAME PLACE.

- 1 [ஹ]ஸ்ரீ ஸ்ரீ [||\*] கன்னரதெவர்க்கு யாண்டு உயெ-ஆவது  
2 . . . . லீலாலலெயொம் ஆயிராஜமங்கலுபுரத்து வொ[பா]-  
3 . . . . ன் முருகனுக்கு ஒட்டிக்கு[டுத்த பரி]சாவது இவ்வூர் தென்-  
4 . . . . க சொம்பிளிபாக்கத்து ஒட்டங்கொல்லையில் லெலெயொம்  
5 . . . . இறையிலியாக விலைகொண்டு இவ்வூர் இருந்து வொவொநஞ் செய்-  
6 . . . . ட்டகன்கு லட்டவூதியாக வைத்த கருத்துச்செறுவூறும் வநூராகி-  
7 . . . . லட்டவூதியாவதாகவும் இந்நிலஞ் சுட்டி எப்பெர்ப்பட்ட  
8 . . . . வரிப்பாடுங் காட்டப்பெறாதொமாகவும் இய[தூ]ம் லெலெயொ-  
9 . . . . த்திக் குடுப்பதாகவும் இது இறக்குவதற்குப் பற்றான இவன் ஆ . . .  
10 . . . . முந்தற்றொரெ யதூலமுதலாக முனூற்ற கொவுக்கெ தரவுக்கெ வாவி-  
த்து  
11 . . . . இடப்பெறுவதாக வு[ட்\*]ப்பட்டும் இயலும் திறுத்திக்குடுப்பதாகவும் இப்-  
12 . . . . க்குடுத்தொம் வாகூர் லெலெயொம் பணியால் யெலுன் ஆபிர-  
13 . . . . நூற்றுவ னெழுத்து [||\*]

## No. 803.

(A.R. No. 176 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீகன்னரதெவ[ர்\*]க்கி யாண்டு  
2 உயெ-ஆவது வாகூர் ஸ்ரீமூலஸூரான-  
3 ம் அஸ்ரமுடைய திருக்கொயிலுடையார் . . . . .  
4 [ப]ரம்மைக்கு ஸசூராகிவல் எரிக்க[ச\*]டவாரா[கவு\*]ம் விளக்கு ஒ-  
5 ன்று [||\*]

<sup>1</sup> Read வன்மலைபுரையிற்.<sup>2</sup> Read மாயிருடிங்கமும்.

## No. 804.

(A.R. No. 177 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கன்னர[தெவர்க்கு யாண்]-
- 2 டு உயெ வெசாவிப்பாடி வடகரை வாகூர்நா-
- 3 ட்டு மன்றாடிகளெ வாகூ[ர்\*] ஸிமுலட்டா[னத்து]-
- 4 ப்பெருமானுக்கு நாங்கள் வைய்த்த யத்-
- 5 ன் கட்டிலெறப்பொம்பொது ஒரு ஆடு கு-
- 6 டுத்துக் கட்டிலெறுவொமாகவு[ம்\*] [புற]நா-
- 7 ட்டினின்று வந்து இஞ்ஞாட்டிற் கட்டி-
- 8 லெறு மன்றாடிவச மொரு ஆடு குடுப்ப-
- 9 தாகவுந் குடாது திறம்பி[னெ]மைக் க-
- 10 ணப்பெருமக்கனுந் தெவரடியாரு மிர-
- 11 ண்டாடு பிடித்துக்கொள்ளப்பெறு-
- 12 வதாகவும் ஒட்டிக்குடுத்தொ மிஞ்ஞா[ட்]-
- 13 [டு] மன்றாடிக(ள்)னொம் இத்யஜி[ட\*]ம் ஸ-
- 14 ஜாதிதவத் நிற்பதாக நிறுத்திக்குடு-
- 15 ப்பொமா[னெ] [மி]ஞ்ஞா[டு] மதகு செய்கின்-
- 16 ற மதகரொம் ஸ்ரீ○○○○—

## No. 805.

(A.R. No. 178 of 1902).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] காந்தனூர்ச்சாலை க[லமறு]த்த கொஇ[ரா]ஜராஜகெஸ[ரி]பந்[ரி]கு  
யாண்-
- 2 டு யெக-[ஆ]வது வாகூர்நாட்டு வாகூர் ஶீஹாஸலெயொம் இவ்வாட்டுடெ மிய[நா]-  
யற்று
- 3 அபாவகூத்து நாயற்றுக்கிழமை பெற்ற காத்திகை நான்(ர்)று பகல் நம் வாசல் மர-
- 4 த்தெய ஆவ்வாவூரூர் நிரம்ப பெருங்குறி கூடிஇருனு எம்மி லொத்துச் செய்த  
வ)வ-
- 5 [ன]லயாவது நம் பெரியளரிக்கு நம்முர் வளையிற்சுற்று எல்லா நிலமும் பரப்புவசம் மாத்-
- 6 [த]ரால் பதக்கு நெல்லு சஜூதித்தவல் எரிஆய மாவதாகவும் இப்பரிசு ஸ்ரீவதாரந்தொ-  
றும் எரி-
- 7 [வா]ரியஞ் செய்யும் பெருமக்களெ யிவ்வாயம் ஸ்ரீவதாரந்தொறுங் கொண்டு எரி கல்-  
லுவிக்கக-
- 8 [ட\*]வராக[வு]ம் யிதந்தெந்[றா]ரை பெர்ப் பொந் யிருபத்தைங்கழனு பொந் அந்-  
றாள்கொவெ எரி[ஆ]ய-
- 9 [மா\*]கத் தண்டி வைப்பி[தி]த்து எ[ரி] கல்லுவிக்ககடவாராக [யி]ப்ப[ரி]சு [வ)வ]-  
[னெ]ஹு செய்தொம் [ஶீ][ஹா\*]-
- 10 ஸலெயொம் [||\*]

## No. 806.

(A.R. No. 179 of 1902).

IN THE SAME PLACE.

- |                                                                                                                                                                                                                                                      |                                                                                                                                                                                                                                                                              |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <ol style="list-style-type: none"> <li>1 ஸ்ரீ ஸ்ரீ [  *] பூ[மாத] பூணர புவி-<br/>மாத வளர நாமாது மகுழ ஜய-<br/>மாத நிலவ தன் திருபாதம-</li> <li>2 வர் மன்னவர் சூட மதி[ய*] வுரி-<br/>[சை*]மயில் மணிமுடி சூடி செந்-<br/>கொல் செ[ன்]று திசெதுறு-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>3 . . ர வெங்கவி கடினு மெ[ய்*]யற<br/>ஊடுழெப்ப கனி[ங்]க மிரிய கடமலை-<br/>யளவு[ள்] வலங்கொலாழி நடா-</li> <li>4 . . [இ]ருசுடரள[வு]ள் ஒருகுடை<br/>நிழற்ற விரவிந்ஹாஸநது மு-<br/>[க்*]கொ[க்*]கிழாநடிகளொடும்<br/>விற்றிருகருளிய கொ-</li> </ol> |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|

- 5 [ரா]ஜகேசரிபந்நராத த்[ரி\*]பு[வ\*]-  
நசக்கரவத்கள் [ரீ]வி[க்\*]கிரம-  
சொழிபெவாக்கு யாண்[டு\*] அஞ்-  
சாவது கங்கைகொண்ட-
- 6 . . . . வளநாட்டு வாசு-  
ராத அழ[கி\*]யசொழி[ச்\*]சரு-  
[ப்\*]பெதிமங்கலத்து உடையா  
ஸ்ரீமூலஸூ[ர] . . . .
- 7 [உள்\*][ளிட்டுடா]-  
8 ம் இ[க்\*]கொய்-  
9 வில் படி-  
10 கட[னூ]புரு-  
11 வார் எ[க்\*]க-  
12 கடவரா-  
13 க வம்மதி-
- 14 து . . . .  
15 யினில்  
16 டெவா[ர்\*]ச்ச-  
17 நெ பண்-  
18 ணு[கி]ற ல-  
19 டாசுவலட்-  
20 டதும் [கி\*]ஷல-  
21 வாஹநல[ட்\*]ட-  
22 தும் திரிச்சிற்-  
23 [ற\*]ம்பலபட்ட-  
24 தும் உள்-  
25 ளிட்டொ-  
26 ம் சகிராத[த்\*]த-  
27 வற் செ[ல்\*]வ[க்\*]கட-  
28 விதாக ல[ம்\*]ம-  
29 தி[த்\*]தொம் [||\*]

## No. 807.

(A.R. No. 180 of 1902).

IN THE SAME PLACE.

- 1 [ஸூ]ஷி ஸ்ரீ[||\*] திருமதி விளங்கு வி[ரு]குவடணையெத்<sup>1</sup> தந் ரெனூ[ம்\*] வாநு சூணை-  
யெநக் கெழலர் வஞ்சனை கடனூ
- 2 . . . . ரது சூசுரகூழாம் பல [வா]ரி யஞ்சவில் [ச]கூரகொட்டி தாராவரெ-  
சநெ தீசு நகழ தீமெ கொண்டருளி அரு[கூ]த-
- 3 . . . . யத்தாசையிட்டுகும் கமல[ம]னைய நீலமகந்தை முகூர் குளிதவநூள் திருமால்  
கெழலாகி யாது[ஞ்\*] ச-
- 4 . . . . ர [வ]கையிந்தெடுது தந் குடெ[ட]தீழ வின்புற விருதி கிர்[த்\*]தியும் புதியு  
கிசைதொறு[ம்\*] நடாதி புகழூ கம்மும் பு-
- 5 . . . . தாறு[ம்\*] நிறுதி விரமு கிருவு மாநமுங் க[ரு]ணையும் உரிமையும் சுற்றமாகப்  
பிரியா[த்\*] தலைநகழ் சயமு காதும
- 6 . . . . திருநூளிய கொரா[ர\*]ஜகேசரி[பந்]ரா[ந\*] <sup>2</sup>முடைய[ர]ர் ஸ்ரீராஜேசு-  
சொழிபெவற்கு யாண்டு ச-ஆவது ராஜேசுசொழி-
- 7 . . . . நாட்டு பவிதரமாணிக்கவளநாட்டு வரூஷெய[ம்\*] அழகியசொழிசருப்பெதி-  
மங்கலத்து ஸ்ரீமூலஸூநமுடெ-
- 8 . . . . கு இவ்[ஸூ]ர் வெள்ளாட்டி ம[ர]தியுஞ் செட்[டு]டெயும் வைத திருநூகா-  
விளகூ க [||\*]

## No. 808.

(A.R. No. 181 of 1902).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸூஷி ஸ்ரீ[||\*] திருமகள் பொல பெருநிலச் செல்வியு கனக்கெ உரிமைபுண்ட-
- 2 மை மனக்கொள கூக(ள்)ஞர்ச்சாலே கலமறுத்தருளி வெ[ங்\*]கைஞாடு[ம்\*] கங்-
- 3 கவாடியுந் துளம்பபாடியுந் தடிகைபாடியும் குடமலைஞாடும் கொல்ல[மு][ம்\*]
- 4 கவி[ங்\*]கமும் எண்[டி]சை புகழ்தர இழமண்டல[மு]ம் இரட்டபாடி எழரை-
- 5 இலகூ[மு]ம் தண்டிறல் வெந்நி தண்டால் கொ[ண்]ட தந்நெழில் வ[ளர்]
- 6 உழி[யி\*]ல எலலா யாண்டு கொழுதகை விளங்கு[ம்\*] யாண்டெ செழிய[ரை\*]
- 7 தெசுகொள் ஸ்ரீகொ இராஜராஜகேசரிபந்நராத ஸ்ரீஇராஜராஜ-
- 8 டெவற்கு யாண்டு உடு[ஆ]வது சய[ங்]கொ[ண்\*]டசொ[ழி\*]மண்ட-
- 9 லத்து வாசுராத ஸ்ரீஅழகியசொழிசுர்வெதிமங்கல-

<sup>1</sup> Read டனைய.<sup>2</sup> Read உடையா.

- 10 த்து ஸ்ரீமுலலூனமுடைய ஶீஹாஹெவற்கு தஞ்சாவூர் இருசூ[ம்\*]  
 11 ஆதிவாணியந் பொற்காமந் புலியந் வச்ச திரு[து]-  
 12 (ந்)கா[வி]ள(சூ)சூ [மு]ன்றுக்கும் . . . . . நம்பிடாரந் [ம]யக்க[ந்] கை-  
 13 [க்]கொ[ண்ட ஆடு தொ]ண்[ணூ]று[||\*]

## No. 809.

(A.R. No. 182 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] சாலை கலமறுத்த கொவிராஜராஜகெவரிவந்ம[ர்\*]க்கு யாண்-  
 2 பெந்நிரண்டாவது வாகூர் ஶீ(ர)ஹாவலெயொம நம்முடைய சாலைமூலை-  
 3 ப் பொற்சாலைநங்கைக்கு திருவமுதுக்கு ஹொமமாக நாங் குடுத்த நிலம் இவ்வூர்  
 4 கடம்பெரிசிழ் தெந்கழநிப் புலிககொல்லை அம்படுக்கை தமடிபெருமாதும் புநநத்து  
 5 இனைய அய்யந்பெரும[ர]து[ம்\*] நிலத்துக்கு மெற்கும எரிக்காலுக்கு வடக்கு எரிக்காலுக்கு-  
 கிழக்கு  
 6 எரிக்காலுக்கு தெற்கும் இ[ந்\*]நா[ன்\*]கெல்லை அகத்துள்பட்ட நிலம் முந்நெகாவெ  
 அரைக்காவெ முந்தி-  
 7 ரிகை இந்நிலம் ந[ம்\*]மூர் திருக்கொயிலுடைய ஶிவஸூ[ர\*]ஹ[ண\*]ரெ பயிரெற்றி  
 யிந்த ஹொமடக்கி  
 8 இப்(பொ)பொற்சாலைநங்கைக்கு இரண்டு வ[ந்\*].கியும் யிருநாழித் திருவமுது முட்டா  
 மெ அமுது-  
 9 செய்விப்பார்களாகவும் ஸந்திவிளக்கு எரிப்பார்களாகவும் யி[ந்\*]நிலத்துக்கு வெண்-  
 10 பெ மிறையும் ஸலெயொமெ யிறுத்து அந்நிலம் யிரெறையினி  
 11 ஆவதாகவும் யிப்பொற்சாலைநங்கைக்கு நம்முர் பெரியெரி நில[ம்\*] வெட்டியா[ராகி]ய  
 12 நா[நூ]ற்றுயப் பொற்சாலைப் பெரிள[மெ]யாரெபெரால் பதக்கு ரெ[ந]ல்லு ஆண்ட[டு\*]-  
 தொறும்  
 13 வெப்பிதாகவு மிவ[ர்\*]களை இப்பொற்சாலைநங்கை ஶீகாரியம் ஆராயப்பெறுவா-  
 ராகவும்  
 14 எரிவாரியப்பெருமக்க ளடிக்கிழ் நிற்கும் செம்பு[ந]வநெ திங்கள் நாழி யெண்ணை அட்டுவெ-  
 தாகவு[ம்]  
 15 யி[வ்\*]ஆரானும் கொவெ யிடி[ந்\*]மம் றகூப்பாராக யிப்பரிசு பணித்தொம் ஶீஹா-  
 ஸலெயொம் [||\*]

## No. 810.

(A.R. No. 183 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] ஶீகன்னரஹெவ[ர்\*]க்கி யாண்டு [உ]யெ-ஆவது வாகூர் ஶீமுலலூ[ர]-  
 2 னத்து பு(ண்)ணுகணத்துப் பெருமக்களெ[ர]ம் இவ்வூரானும் பெருமக்களுள் அம்ப-  
 3 டுக்கை கொவினபட்டச்சொமாசியார் மகன் மதி[சூ]தகூ[வி]த[த்\*]தனுக்கு ஒட்டி இட்-  
 டுக்குடுத்த  
 4 பரிசா[வ\*]து இ[வ\*]னுக்கு இஸ்ரீகொயி[வி]லெ வெவச்ச இர[ண்]டு கலம் உத்தமசுமரூ  
 இரண்டு கறியு[ம்]  
 5 நெய்யும் அட்டுவிதும் காயமிலையொடும் சகூ[ர]தித்தவல் ஊட்டுவத[ர்\*]க்கு வெண்-  
 டு[ம்\*] ஶூவு-  
 6 ம் இவன்பக்கல் கொண்டு இஶூவுமெய் குடுத்த[து] ஊரார்பக்கல் ஶகூ[ர]தித்தவல்  
 இறை[ற]-  
 7 யினி பொன் குடுத்து கொண்டு திரு[த்\*]கின பூமிய் இவ்வூர் கடம்பெரிசிழ் தென்-  
 கழனி க-  
 8 முவெறிமெட்டு உமாபிடாரிஎன்னுஞ் செறுவு மிகிதிக் குறைமை உள்ளடங்க பதினெழு-  
 செறுவி[ல்]  
 9 [ஹொ]மத்திலும் இவனுக்கு இரண்டு கலம் உ[த்]தமாகும் ஊட்டுவொம்ஆனொம்  
 நின்ற [பொ]-

- 10 கமும் உத்தராகும் ஊட்டுவொமாகவும் இது[க்கு] விரொதம் செதாரைத் யதூலநமு-  
 11 தலாகத் தா[ந்]வெண்டு கொவுக்கு வெவ்வெற்றுவகை [இ]ருபத்[து\*][ஐ]ஞ்கழஞ்சு  
 பொன் மன்[ற]ப்(பெ)-  
 12 பெறுவாரா-  
 13 கவும் மன்-  
 14 றுபாடு இறு-  
 15 த்தும் இப்ப-  
 16 ரிசெய் இவ்-  
 17 [வு]த்தமஅஹ-  
 18 ம் ஊட்டுவொ-  
 19 மாணைம் பு(ண்)-  
 20 ண(ய)க்கணப்-  
 21 பெருமக்களொ-  
 22 [ம்] [||\*]

## No. 811.

(A.R. No. 184 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*]ஸிகன்னரெவ(ர்)ற்க்கு யாண்டு உயெ-ஆவது ஶ(ர)ஹ[ர]வ-  
 2 ஹெ திருவடிபொ(ர)ம்பலத்தெய குந்கூடி இருஹு வினாப்பொக்கி ஒத்தெழுத்தி-  
 3 ட்டு [கு]டுத்தபரிசாவது நம்முர் ஸ்ரீமுலவூனமுடைய பரமஹாஜிக்கு வெதம்  
 4 வ[வ்]ல ஶ்ரீஹுணரைக்கொண்டு திருவாராதனை செய்வதுக்கும் [நெ]வ்வி எத்த[த்\*]-  
 துத்  
 5 தண்ணிர் திருமஞ்சனநிர் அட்டுவொஹுக்குமாக நம் ஶ்ரீஹுஹெயம் [ந]ரிஞ்சுகுஹும்ப-  
 6 ந்கழனியில் கலியூன்நியிலெ செம்பியன்முனைப்பாடி முவெ[ஹ]வெளான் ஆவண-  
 7 த்து இருபது செ[று]வு கொண்டு இஹி[ஶ]த்தக[சுக்\*] குத்தென் இஹி[ஶ]ம்\*]  
 [ஶ]ஹுராதித்தவல்  
 8 [நி]றுத்திக் கு[டு]த்தொம்<sup>1</sup> ஶ[ஹ\*]ராவலெயொம் இறையினியாகச் செது[குடு][த்\*]-  
 தொம் இது-  
 9 க்கு விரொதஞ் [ஹ\*]சதாரை யதூல[ந]முதலாகத் தா[ம்\*] வெண்டு கொவுக்கு வெவ்-  
 [வெற்]று-  
 10 வகை இருபத்து ஐஞ்கழஞ்சு பொன் மன்றப்பெறுவாராகவும் இப்பரிசு ஒத்தெ-  
 11 ஶுத்து இட்டுக் குத்தொம் ஶ(ர)ஹாஸலெயொம் ||

## No. 812.

(A.R. No. 185 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஶ்ரீ ஶ்ரீ [||\*] திருமந்நி வளர இருநில மடந்தையும் பொற்சயப் பாவையுஞ் சிர்த்தநிச்  
 செவ்வியந் தந் பெருந்தெவியராகி இன்புற நெடுதிய(ல்) ஶூழியில் இடைதுறைநாடும்  
 2 துடர்வனவெலிப் படர் வனபாசியும் சு[ள்\*]ஶ்ரீகுழ் மதிள் கொ[ள்\*]ஶ்பா[க்\*]கையும்  
 ந[ண்\*]ணற்க்கரு(ண்)முரண் ம[ண்\*]ணைக[டக்க\*]மும் பொருகடல் விழ்த்தரையர்  
 தம் முடியும் ஆங்கவர் தெவிய ரொங்-  
 3 கெ[ழில்]முடியும் முந்நவ[ர்\*](ப்)பகூல் தெந்நவந் வைத்த சுந்கரமுடியும் இந்திர னை-  
 ர(ம்)மும்<sup>2</sup> தெண்டிரை இ(ழ்)ழமண்டல மு[ழு]வது(ம்) மெறிபடை[க்\*] கொளந்  
 முறைமையிற் குடிய குலதனமாகிய பலர்  
 4 புகழ் முடியும் செங்கதிர்[மா]லைச் சங்கதிர்வெலைத் தொல்பெருங்காவற் பல்பழந்திவும்  
 மாப்பொரு ஶண்டால கொண்ட கொப்பரகெசரிபதூரான ஶ்ரீராஜெஶ்சொழ்தெவற்கு  
 யாண்டு  
 5 [ஆ]ருவது சயங்கொண்டசொழ்மண்டலத்து வடகரை வெசாஶ[ப்\*]பாடி வாகூரான  
 ஶ்ரீ அழகியசொழ்ச்சதுஹெ[த]ம[ங்கலத்து ஶ்ரீமுலவூனமுடைய ஶ்ரீஹாதெவற்கு  
 திருமுல-  
 6 (ல)ட்டான[ப்]பிச்சி வச்ச சாமவிளகு க இத்தெவர்கு இ[ந்\*]நாழ்சிழ் சொழ்பெரைய-  
 னான குருவிமெட்டு பிச்சன் திருமுலட்டானமுடையார்கு வைத்த சாமவிளகு க  
 ஆடு பன்னிரண்டு [||\*]

<sup>1</sup> ஹ of குத்தொம் is written below the line.<sup>2</sup> Between ன and ர a letter has been entered and erased.

## No. 813.

(A.R. No. 186 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] புகழ்மாதா விளங்க ஜயமாதா விரும்ப நி[வ]மகள் நிலவ மலர்மக[ள்] புணர உரிமையிற் சிறந்த மணிமுடி சூடி மினவர் நி-
- 2 லேகெட வில்லவர் குலேதர எனை மன்னவர் இரியலுந் நிழிதரத் திக்கனைத்துந் தந் சக்கர நடாத்தி விரசுங்காசனத்து அவனிமுழுதுடையாளொ-
- 3 ம் விற்றிருந்தரு[ளி]ய கொராஜகெசரிவ[ந்]மரான சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலொத்துங்க- [மெ\*]ச[ர\*]முடிவ[ர்\*]க்கு யாண்டு நயடு-ஆவது கங்கைகொண்டசொழுவளநாட்டு வாகூர்[நா]-
- 4 ட்டு அழகியசொழச்சுருப்பெதிமங்கலத்து லீலாவலெயொம நம்முர் ஸ்ரீமுலலு(த)ான- முடையார்க்கு குலொத்துங்கசொழந்ஸந்தி திரு[அ]ர்த்தசாமப்படி[க்கு] அமுதுசெ-
- 5 ய்தருளுகைக்கு நம்முர்ப் பண்டாரத்து முதலான நெல்லு காரளவு [உ]றைநாழி நக்- கன் நெல்[விவெய்] கலத்தவாய் உழக்காழக்கு நெல்லுத் திருஅத்தசாமப்படி[க்கு]
- 6 இத்தெவற்க்கு இவ்வாண்டுமுதல் நீத்தல்நிமந்தமாக இந்நெல்விவெ திருமஞ்சனம் வைப்- பாற்கு நெல்லு நாழியும் திருமெய்ப்பூச்சுக்கு நெல்லு நாழியும் திருப்பள்ளி-
- 7 த்தாமத்தக்கு நெல்லு இருநாழியும் திருப்பரிசட்டத்துக்கு நெல்லு நாழியும் சிதாரிக்கு நெல்லு நாழியும் அமுதுபடி அரிசி நா[ந]ாழிக்கு நெல்லுக் குறுணி இருநாழியும் நெய் உ<sup>1</sup>

## No. 814.

(A.R. No. 187 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமன்னி வளர இருநில மடந்தையும் பொற்சயப் பாடுவெ[யு\*]ஞ் சிர்த்தனிச் செல்வியுந் தன் பெருந்தெவியராகி
- 2 யின்புற நெடிதியு லாழியில விடெதுறைநாடுந் துடர்வனவெவி படர் வனவாசி[யுஞ்\*] சுள்ளிச்சூழ் மதள் கொள்ளிப்பா[க்\*]கை-
- 3 யு[ம்\*] நண்ணற்கருமுரண் மண்ணைக்கடக்கமு[ம்\*] மாப்பெருந்தண்டார்க் கொண்ட கொப்பரகெசரிபந்ரான ஸ்ரீராஜேசுசொழுவெற்கு
- 4 யாண்டு டு-ஆ[வ\*]து ஜயங்கொண்டசொழமண்டலத்து வெசாவிப்பாடி வாகூர்னாட்டு வாகூரான ஸ்ரீஅழகியசொழச்சுதுவெ-<sup>1</sup>திமங்கலத்து வெ-
- 5 ள்ளாளன் ஏனாதியரையன் காளி யுத்தமன் மணவாட்டி மாதங்கை இவ்வூர் ஸ்ரீமுலலுநா- முடைய வாரீஸூரிகட்டு வனூ[ர\*]ஜிசுவம் வைத்த திருநகா-
- 6 விளகு முகூலு [வை]வத்த வாடு எழுபத்திரண்டுந் கொண்டு இத்திருநகாவிளகு வனூரஜித்தவம் முட்டாடு[ம] நீத்தமு[ம்\*] எரிப்பொமாடும ஸ்ரீகொ-
- 7 யிலுடெய புணுக்கணப்பெரும[க்]களொம் [||\*]

## No. 815.

(A.R. No. 188 of 1902).

ON THE NORTH WALL OF THE KAMESVARA SHRINE AT VILLIYANUR (FRENCH TERRITORY).

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] ஸ்ரீஜேஹாஜேஸூரநு ஹரியராயவிவாடநு ஹாடுஷக் கூத்த-
- 2 ப்புவராயரகண்ட[நு\*] கண்டநாடு கொண்டு கொண்டநாடு குடாதாநு பூஷ-<sup>1</sup> உக்ஷண வச்சிம உத்த[ர]
- 3 சதுசமுத்திரா[தி\*]பதி கெசுவெட்டை கண்டருளிய ஸ்ரீவிரப்பிறதாப தெவ(யி)ராயமகா- (இ)ராயர் குமாரர் விருப்ப[ர]க்(கி)ஷ-
- 4 (இ)ராயற்குச் செல்லாநின்ற சகாத்ம சூநாகூயச-மெல் செல்லாநின்ற நந்தனவருஷத்து வுரூகநாயற்று பூறுவ-

<sup>1</sup> The inscription is incomplete.

- 5 வக்கத்து தெசமியும் ஆதித்தியவாரமும் பெற்ற திருவெ[ர\*]ணத்து நாள் ஸ்ரீநாமகா-  
மண்டலெசரன் மெதனிமிச[ர]கண்ட
- 6 கட்டாரி சாளுவ நரசிங்கஇராயஉடையார் தருமீமாக அணுக்கர்கிழார் களப்பாள[ற்]  
செங்கதிற்செல்வர்
- 7 ஜயங்கொண்டசொழமண்டலத்து மாத்தூர்நாட்டு ஒழுகறைப்பற்று வில்லியநல்லூர்  
நாயனார்
- 8 திருக்காமிசரமுடைய நாயனார்கு இன்னாட்டு இப்பற்றில் உலகய்யவந்தசொழநல்லூ-  
ரான வ[ண்ண]ரக்-
- 9 கொல்லை [இன்]னாயனற்கு திருநாமத்துக்கா[ணி] ஆதிசண்டெஸூரவிலை[ஆ]க விசைய-  
ராயர் கைப்பில் [கொ]ண்ட
- 10 சாதனப்ப(ட்)டிக்கு இன்னா[ய\*]னற்கு சறுவமானிய[ம்] முதலடங்க இறையினிஆ[க]  
விட்ட விளக்கு [சந்]திருதி[த்\*]தவரையும் திருநாமத்துக்காணி முதலடங்க இறையி-  
லி ஆக நடக்கக[ட]வதாகவும் இந்த திருநாமத்துக்க[ர]-
- 11 ணி முதலடங்க இறை . . . . . ண்டு கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள்-  
ளவும் இவை . . . . . கிழான் செங்கதிற்செல்வன் எழுத்து வ

## No. 816.

(A.R. No. 189 of 1902).

IN THE SAME PLACE.

- 1 லுஷ் ஸ்ரீ [||\*] திருவாவநச்சுரவதிகள் கொனெரிமெல்கொண்டான் ஸ்ரீகுலொத்துங்க-  
சொழலெவர்க்கு யாண்டு யந-வது இரா[ச\*]ரா[ச\*]வளநாட்டு மாத்தூர்நாட்டு ஒழுக-  
கறையான குலொத்துங்கசொழநல்லூர் பிடா-
- 2 கை வில்லியநல்லூர் வெறுபிறிந்த திருநிறுச்சொழநல்லூர் உடையார் திரு[க்\*]காமிசர-  
முடையார்க்கு பண்டுடையானும் பழங்காணியாளரும் தவிர்த்து திருநதவனத்துக்-  
கும் திருக்குளத்துக்கும் திருமடைவிளாகத்துக்கும் சதிரம் நான்மாவரைப்படி இட்ட  
நிலம் ஐய்-
- 3 வெலியும் கொயிலுக்குச் செ[ர\*]ந்த நத்தமும் நத்தத்துக்குச் செ[ர்]ந்த கொல்லையும் நிலம்  
ஐய்வெலியும் திருமுகப்படி நிக்கித்து திருமுகப்படி தெவதானம் நிக்கினபடிக்கு புர-  
வரியார் எழுத்திட்ட உள்வரிப்படி இரா[ச\*]ரா[ச\*]வளநாட்டு மாத்தூர்நாட்டு  
ஒழுகறையான குலொ-
- 4 த்துங்கசொழநல்லூர் பிடாகை வில்லியநல்லூர் உடையார் திருக்காமிசரமுடைய நாய-  
நார்க்கு வெண்டு நிமந்தங்களுக்கு இறுப்பதாக ஒழுகறையான குலொத்துங்கசொழ-  
நல்லூர் வெறுபிறிந்த திருநிறுச்சொழநல்லூர் பழம்பெர் தவிர்த்துத் தெவதான  
இறையி-
- 5 லி இடுகிற நிலத்துக்கு இத்தெவ[ர்]க்கு திருமடைவிளாகமும் திருக்குளமும் திருந[ந்]-  
வநமும் [இத்தெ]வர் கொயிலுக்குச் செ[ர்\*]ந்த நத்தமும் நத்த[த்\*]தைச் செ[ர்\*]ந்த  
கொல்லை நிலத்து பண்டுடையாரும் பழம்பெரும் இறைக்கட்டுக் குடலாய் வருகிறபடியும்  
தவி[ர்\*]த்துத் தெவதான இறையினி இட்டு நி-
- 6 ங்கல்க்கு உடலாக நிற்கிற நிலத்துக்கு ஊர்க்கண[க்கு] ஒழுகறைஉடையான் எழுத்து  
கணக்கின்படி நிலமாய்ப் பசானமுதல் தெவதான இறையினியாக வெறுபிறிந்த திருநிறு-  
ச்சொழநல்லூர் தரம்பெற்ற நிர்நிலம் நாற்ப்பத்து ஒன்பதிற்று வெலியும் கொல்லை-  
நிலம்
- 7 தூற்று இருபத்துஒன்றெ நாலுமாக காணி அரைக்காணியும் இந்நிலத்து எல்லையில் அகப்-  
பட்ட வதி வா[ய்க்கால்]களும் [சதிரஅறுதி] கண்ணாறுகளாலும் . . . . அகப்பட்ட  
தரமிலிகளாலும் நி[ல\*]ம் இருபதிற்று வெலியும் ஆக நிலம் தூற்றுத் தொண்ணூறெ  
நாலுமாக கா-
- 8 ணி அரைக்கா[ணியின]ல் [நில]லரி மாடை தூற்று இருபதெ நால்மாவரையெ அரைக்கா-  
ணியினல் மாடை முன்னூற்று ஒருபத்த ஆறரையெ முன்னுமாக காணி அரைக்காணி-  
யும் பழம்பெரும் இறைக்கட்டும் தவிர்த்து இ[ட்\*]ட கொல்லைநிலம் ஐவெலிக்கு நிலலரி  
மாடை முன்-



- 9 ம நாலுமா அரைக்காணி நிலலரி மாடை நூற்று [ஒ]ருபத்து ஒன்று நிக்கி நிலம் நூற்று  
எண்பத்து எழெ முன்றுமாக் காணிக்கு [நாடுவார்] மாடை முன்னூற்று ஒருபத்து  
இரண்டு [அ]ரைக்கு அளவின்படி உ உதரு-ள இன்றெல்லு இரண்டாயிரத்து  
ஐ[கு\*]நூற்றுக் கலமும் யாண்டு ய[ந]-வது
- 10 பசானமுதல் தெவதான இறையிவி இட்டமைக்கு எழுதினான் திருமந்திரஜலை குவொத்-  
துங்கசொ[ழ] முவெந்தவெளான் மலைநியநின்றான் நாள் உரையக [||\*]

## No. 817.

(A.R. No. 190 of 1902).

ON THE SOUTH WALL OF THE MAHAKALESVARA SHRINE AT IRUMBAL,  
VILLUPURAM TALUK, SOUTH ARCOT DISTRICT.

- 1 திரிபுவனச்சக்கரவத்திகள் மதுரையும் ஈழமுங் கருவூரும் பாண்டியன் முடித்தலையுங்  
கொண்டருளிய ஸ்ரீகுவொத்துங்கசொழ்தெவ[ற்கு]
- 2 ஸ்ரீ ஸ்ரீ [||\*] இயாண்டு உயசு ள் ஈசாயசு-னல் திரிபுவனச்சக்கரவத்தி கொநெரின்மை-  
கொண்டான் ஜயங்கொண்டசொழ்மண்டலத்து மாத்தூர்நாட்டுத் திருவிரு . . . . .
- 3 கன்மிக்கும் ஸ்ரீமாஹேஸ்வரக்கண்காணி செய்வானையும் கொயிற்கணக்கனையும் காட்டித்  
திருமாகாளமுடைய . . . . .
- 4 ருற்ற நம்பைக்கழனி க நிலம் இருபத்தைம் வெ[வி]யும் இ[வ்வு]ர் கொல்லை[நி]லம்  
நால்வெலியும் அகழ்க்கரை யு[ட்\*]பட்டு கொல்லைநிலம் [ஐ]ம்பதுற்று . . . . .
- 5 அன்ப . . . கப் பின்நிற்(ப்) [பின்பு]ள்ப்பட்டனவும் அந்தராயங் கொயிற்றம்பெற  
வெட்டி வெட்டித்துண்டம் [ப]ரானவரியும் [எ]ரியும் எரிநி[ர்]கொவை<sup>1</sup>. . . . .

## No. 818.

(A.R. No. 191 of 1902).

## ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- |                                                   |                                                           |
|---------------------------------------------------|-----------------------------------------------------------|
| 1 [ஸவ்] ஸ்ரீ [  *] (ஸு)                           | 15 மத்து[க்]காணி ஆன நிலத்தில் இந்-<br>நாயனார் திருநா-     |
| 2 திருவிரும்பைஉடையார்                             | 16 ம[ம்*] பெசி இருப்பான் வினைநில-<br>மும் கொல்லை-         |
| 3 திருமாகாள[மு]டையார் நா[யு-<br>ர்*]              | 17 ப் புன்சையும் திருவிரும்பைஉடை-<br>யார் திரு-           |
| 4 கொயில் தெவகன்மி சொ-                             | 18 மாகாளமுடைய நாயனார் திருநாமத்-<br>துக்-                 |
| 5 யிற் கணக்கனுக்கும் தி-                          | 19 . . . . .<br>கரையும்                                   |
| 6 ருவரசிவிஉடையார் ஆ-                              | 20 இவ்வூர்கள் தாங்கல் பற்றுக்கனும்<br>உ[ட்*][பட்ட] வி-    |
| 7 லாலசந்திரநாயநார் கொயிற் தெ-                     | 21 னை நிலமும் கொல்லைப் புன்சை நில-<br>மும் -              |
| 8 வகன்மி கொயில் கணக்கனுக்கும் சிறு-<br>முறி [  *] | 22 பருமாள் சுந்தரபாண்டியதெவற்கு<br>பதினெ-                 |
| 9 கொமாறுபன்மர் திரிபுவ[ந*]ச்சக்க-<br>ரவத்தி ஸ்ரீ- | 23 ட்டாவது வரையும் இந்நாயன்மா-<br>(ர்)[ற்]கு-             |
| 10 விக்கிரமபாண்டியதெவற்கு யாண்டு<br>உ-வது         | 24 ப் புன்சைக்குப் ப[த்]தில் ஐஞ்சு செவ-<br>விட்டு         |
| 11 இரண்டாவது நாள் ஜயங்கொண்ட-<br>[சொழ]-            | 25 நிக்கி நின்ற பத்தைஞ்சான முதல்<br>[அ]கப்பா <sup>1</sup> |
| 12 மண்டலத்து மாத்தூர்நாட்டு ஒழுக்-<br>றையா-       |                                                           |
| 13 ன குவொத்துங்கசொழ்நல்லூர் திரு<br>அ[ர]-         |                                                           |
| 14 சிலிஉடையார் ஆலாலசந்தரநாய-<br>னார் திருநா-      |                                                           |

<sup>1</sup> The inscription is built in.

## No. 819.

(A.R. No. 192 of 1902).

## IN THE SAME PLACE.

- |                                                     |                                                           |
|-----------------------------------------------------|-----------------------------------------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *]                                   | 16 [நா]யனார் திருநாமத்துக்காணியான திருவி-                 |
| 2 திருஅர[சி*]வி உடையார் ஆலா-                        | 17 [ரும்]பையும் அகட்கரையும் விளை நிலமும்                  |
| 3 வசந்தநாயனார் கொயிற்-                              | 18 [கொ]ல்லைப் புன்சையும் தாங்கல்- பற்றுக்க-               |
| 4 தானத்தாற்கும் திருவிரும்-                         | 19 [னாம] பெருமாள் சந்தரபாண்டிய- தெவற்[கு]                 |
| 5 பைஉடையார் திருமாகா-                               | 20 பதெ[னட்]டாவதுவரையும் புசைக்- க்குப்பத-                 |
| 6 ளமுடைய நாயனார் கொ[யி]-                            | 21 தஞ்ச செவீட்ட முதல் நீக்கி நீக்கி- நின்ற முதல் வகுப்பா- |
| 7 ல்த்தான[த்*]தாற்கும் சிறுமுறி[  *] கொமாற-         | 22 ன பொன்னுக்கு உடலாக பண்டா- ரத்துக் கடமை இறுத்து-        |
| 8 பன்மர் திரிபுவன[ச்]சக்கரவத்தி ஸ்ரீவிக்கிர[ம*]பா-  | 23 ப்பொதுகையில் இவ்வகுப்பான பொ[ன்*]னுக்கு                 |
| 9 ண்டியதெவற்கு யாண்டு உ-வது இர- ண்டாவது             | 24 உடலாக இறுத்துப் பொந்த முதலும் இந்நா-                   |
| 10 ஜ[ய*]ங்கொண்டசொழமண்டலத்- து மாத்-                 | 25 யன்மார் திருநாமத்துக்காணியான இவ்-                      |
| 11 தூர்நாட்டு ஒழுகறையான குலொத்- து-                 | 26 லூர்களில் செட்டிமை தறிக்கடமை ஆசுபொ <sup>1</sup>        |
| 12 ங்கசொழ[ந]. . . . திருவ[ர*]சி- [வி*] ஆ[லா]வசந்தர- |                                                           |
| 13 . . . . திருநாமத்துக்காணி- ஆன விளைநி-            |                                                           |
| 14 [லமு]ம் கொல்லைப் புன்சையும் திரு- விரு-          |                                                           |
| 15 [ம்]புடையார் (திரு)திருமாகா- ளமுடைய              |                                                           |

## No. 820.

(A.R. No. 193 of 1902).

## ON THE EAST WALL OF THE MANDAPA IN FRONT OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] சகலலொகச்சக்கரவத்திகள் ஸ்ரீஇராசநார[ா\*]ய[ண]ந் சம்பூராயற்கு யாண்டு யி-வது சம்பூ<sup>2</sup> . . . . .
- 2 கறைப்பற்றில் திருவரசிவி திருவிரும்பை இக்கொயில்களில் தானத்தார் கண்டு ஆடிமாதம் முதல் திருநா[ம] . . . . .
- 3 நஞ்செ[ய்] புஞ்செய் தொட்டப்ப[ற்\*]றுப் புறக்கலனையும் வெட்டியானுக்கு இடும் பண- மும் உட்பட கடமை ஆய . . . . .
- 4 று புதியது [உ]ள்ளிட்ட பல நெல்லாயங்களும் பொன்வரி காத்திகை[க்\*]கு இடும் பணம் வாசல்வினிவொகம் சந் . . . . .
- 5 கணக்கர் ஆசுபொதுமக்கள்பெற்கடமை நாட்டுவரி மகண்மை வாசல் ஒட்டு முகம்பார்வை ஊர்க்கணக்கர் . . . . .
- 6 வொகம் ச[ந்]துவிசு[ஹம்] ஊர்க்கணக்கர் தட்டார்பொரால் ஊசிவாசி வழிநடைக்கு இடும் பணம் முன்இடும் பணம் இவை . . . . .
- 7 சிற்றுவரி உலக்கடைப்பு நள்ளருது நற்கிட[ராக்] காத்திகைப்பச்சை எடுத்து அளகும் அரிசிகாணம் விருத்துப்படி அ . . . . .
- 8 . . . ஆவ . . விட்டாள்வட்டம் செக்குக்கடமை குசுவர்தெவை [மற்று]ம் இப்பற்றில் கொள்ளும் பல வரிகளும் பல உபாதிகளும் உட்ப[ட]
- 9 த் திருவரசினாயநார் ஆல(க)ாலசந்தரனாயநா[ர்] திருநாமத்துக்காணிஆன இவ்வூர் நாற்- பாற்கெல்லையும் உட்பட ஊர்அடங்கலும் [மு]-
- 10 தல்[அ]டங்க இறையிவிஆகவும் திருவிரும்பையநார் திருமாகாளமுடைய னாயநார் திருநாமத்துக்காணிஆன திருவிரும்பை அகழ்க்கை[ர கு]-

<sup>1</sup> Incomplete.<sup>2</sup> Built in.

- 11 ந்பாற்கெல்லையும் உட்ப்பட ஊர் அடங்கலும் முதல் அடங்க இடை[ற]இனி ஆகவும் முன்பில் ஆண்டு நடந்தபடி தாங்கள் இட்ட முறிப்பு]-
- 12 க்கும் [ஐ]ஞ்சாவது குடுத்த ஒலைப்படிக்கும் முதல் அடங்க இறையினி ஆக நடக்கும்படி சொல்லிவிட்டொம் இந்நா[ள்]முதல் சந்திராதித்த[வ]-
- 13 ரையும் பூசையும் திருப்பணியும் தாழ்வற நடத்திப் பொதுவிதே இவை செய்தியரசன் எழுத்து யி-வது நாள் சயடு-ல் எதிரடை இப்<sup>1</sup>

### No. 821.

(A.R. No. 194 of 1902).

ON THE SOUTH WALL OF THE ASVATTHESVARA SHRINE AT OLINDIYAPPATTU,  
TINDIVANAM TALUK, SAME DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ[||\*] சிவாவநகரவதிகள் ஸ்ரீவிக்கிரமசொழிவெ[ற்]கு [யாண்டு\*] ஆறாவது ஜயங்கொண்டசொழமண்டலத்[து] ஓய்மாநாடான விசையராசெகூரவளநாட்டுப் பெருவெம்பூர்நாட்-
- 2 டுத் தெவதான கிருவரைசிலி ஆளுடையார் ஆலாலசகரற்கு நல்லுழான் பச்சை செல்வந் வைத்த சகிவிளக்கு ஒன்றுக்கு விட்ட சாவா முவர்ப் பெராடு பன்னிரண்டு [||\*]

### No. 822.

(A.R. No. 195 of 1902).

ON THE EAST WALL OF THE MANDAPA IN FRONT OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ[||\*] [பூ]மாத புணர புவிமாத வளர நாமாத வி[ள]ங்க ஜயமாத விரும்பத் தன் [தி]ருபதுமலர் ம-
- 2 ன்னவர் சூட மன்னிய வுரிமையால் மணிமுடி சூடிச் செ[ங்]கொல் சென்று திசைதொறும் வ[ள]ற்ப
- 3 வெங்கலி நிக்கி மெய்யறந் தழைப்பக் கலிங்க மெரியக் கடகரி நடாத்தி வலங்கொளாழி வரை
- 4 யாணை நாடாத்தி இருசுடரளவு[ம்\*] ஒருகுடை நிழற்கிழ் விரலிஹாவனத்துத் திரிபு- வனமுழுதுமுடையாளொடும் விற்றி[ரு]ந்தரு-
- 5 ளிய கொப்பரகெசரிபம்[ம]ரான சக்கரவர்த்திகள் [ஸ்ரீ]விக்கிரமசொழிவெ[ற்]கு\* யாண்டு பன்னிரண்டாவது ஜயங்கொண்டசொழமண்டலத்து ஓய்மாநா[ட்]டுத் (கி)-
- 6 திருவரைசிலி ஆளுடையா[ர்க்]குச்
- 7 செமலன் செங்காட்டு மொ[டக்க]னான புடை[ற]-
- 8 யூர்நாட்டுப் பெரியரைய[ந் சா]வா முவர்ப்
- 9 பெராடாக வைத்த [திரு]நந்தாவிளக்கொ-
- 10 ன்றுக்கு விட்ட ஆடு தொண்ணூற்று இது ச-
- 11 ந்திராதித்தவரை செல்லக்[க]டவது இது பம்மா-
- 12 யெசுவரர் இரடு[சு] ||வ

### No. 823.

(A.R. No. 196 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ[||\*] பூமெவு வளர் திருப்பொன் மார்வு புணர[வு]ம் நாமெவு கலைமகள் நலம்பெ- ரிது சிறப்பவும் [விசையமாம]கள் வெல்புயத் திருப்பவும் இசை[யி]ன்செல்வி எண்- டிசை விளங்க நிருபர் வந்திறைஞ்ச [நி]ணிலமடந்தையைத் திருமணம் புணர்ந்து சிர்- வளர் தருமம் அ[ணி]முடி க<sup>2</sup> . . . . . த்துப் பல்லுயிர்க் கெல்- லாம் எல்லையி லின்பம் இயல்விநி லெய்த வெண்குடைநிழல் செங்கொ லொச்சி வாழி பல்லுயி யாழி நடப்ப செம்பொன் விரலிஹாவனத்துப் புவன-

<sup>1</sup> Incomplete.

<sup>2</sup> Built in.

- 2 முழுதுடையாடுள[ா]டும் விற்றிருந்தருளிய கொவிராஜகெசரிபஜீ-ராத திரிபுவநச்சக்கர-  
வர்த்திகள் ஸ்ரீகொலொத்துங்கசொழ்தெவர்க்கு யாண்டு னு ஐ[ஞ]சாவது ஜய[ங்\*]-  
கொண்டசொழமண்டலத்து ஒய்மாநாடாந விசை[ய\*]ராசெசூரவளநாட்டு தநீயூர்  
தெவதாந[ம்\*] திருவரசிலி ஆனுடையா(ர)ற்கு மாத்தூர்நாட்டு ஒழுக்கெறய்<sup>1</sup> . . . .  
. . . . . [டை] உள்கூட்டு குடிப்பள்ளி சாத்தந் செயாந்ஆந சொழப்பெ-  
ரியரையந் ராஜராஜவளநாட்டுத் திரிபுவநமாதெவிச்சதுவெ-<sup>2</sup>திமங்கலத்துக் கிழ்பிடா-  
கை மண்ணுண்ணிபாக்கத்துக் குடிப்பள்ளி செயங்-
- 3 கொண்டாந் குந்றநான திருவெண்காட்டுப் பெரிய[சை\*]ரய[ங்]கள் [வை]வத்த [தி]ருநன்-  
தாவிளக்கு ஒன்று இவ்விளக்கு ஒன்றுக்கு விட்ட சாவா முவாப் பசு முப்ப[ப]து திரு[ம\*]-  
ண்டபத்து வடவிசெயில் மெ[ர்\*]க்கெடெய ஸ்ரீவிக்கிரமசொழதெவற்கு யாண்டு  
எழாவது முனூற்றுக்குடிப்பள்ளி செங்கெணிய[ம்\*]மையப்பந் [செ]ந்தாந் செதராயந்  
கல வெட்<sup>1</sup> . . . . . ண்ணூறு இ[ம்\*]மண்டபத்து கிழவிசெயில் தெற்-  
கடைய இத்[டு]உவற்க்கு யாண்டு டெ - ஆவது கல்வெட்டி செமலந் செங்காட்டுமொ-  
டக்கன்குந புறையூ[ர்\*]நாட்டுபெரையந் விட்ட ஆடு தொ-
- 4 ண்ணூற்றுற் றினால் . . . . . விளக்கு மு<sup>2</sup> . . . . .

## No. 824.

(A.R. No. 197 of 1902).

ON THE SOUTH WALL OF THE SAME MANDAPA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ[||\*] திருவாவ[ம்\*]வசூரவத்திகள் ஸ்ரீவிசூரவெவர்க்கு யாண்டு பதினா-  
றாவது ஜயங்கொண்-
- 2 டசொழமண்டலத்து ஒய்மாநாடாந விஜயாராஜேசூரவளநாட்டு பெருவெம்பூர்நாட்டு  
திருவரசிலி ஆனுடையார்க்கு மா[த்\*]தூர்-
- 3 நாட்டு குலொத்துங்கசொழநல்லூர் பிடாகை பெருவெள்ளெரியி விருக்கும் மன்றாடி  
செட்டன் திருவையாறுடையானான சி-
- 4 த்திரமெழிக்கொன் வைத்த சந்திவிளக் கொன்றுக்கு விட்ட பசு னாலு இப்பசு னாலும் கை-  
கொண்டு ஸ்ரீவிளக்<sup>3</sup>

## No. 825.

(A.R. No. 198 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ[||\*] கூலொத்துங்கசொழதெவர்க்கு யாண்டு ன-ஆவது ஜயங்கொண்டசொழ-  
மண்டலத்து ஒ[ய்]மாநா-
- 2 டு திருவரசிலி ஆனுடையார்க்கு இம்மண்டலத்து இரட்டகுலகாலபுரத்து வியாபாரி  
புளியங்குடையான்<sup>3</sup>

## No. 826.

(A.R. No. 199 of 1902).

ON A PILLER SET UP AT THE SOUTHERN END OF THE PENNAYARU BRIDGE AT MANJAKUPPAM,  
CUDDALORE TALUK, SAME DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ[||\*] உடை[டயார் ஸ்ரீ]குலொத்துங்கசொழதெவ . . . . .
- 2 ண்டு கூ-ஆவது ராஜாதிராஜவ . . . . . மங்காநாட்டு நகரம் வளவ . . . . .
- 3 தவிபுரத்துத் திருக்கா[ளி]ஸூரமு[டைய] ஶீஹாஜெவற்கு சொழமுத்தரை . . . . .
- 4 மொடன் ஆளும்பிச்சனுக்கு, [இ]வ் . . . . . மலை[யரா]யன் வைத்த திருது . . . . .
- 5 ஒன்றினுக்கு விட்ட எருமை எட்டு . . . . . ஸூர ரகைஷ[||\*]

<sup>1</sup> Built in<sup>2</sup> A portion of this inscription is lost, and a few letters have not been incised before and after  
விளக்கு மு.<sup>3</sup> Incomplete

## No. 827.

(A.R. No. 200 of 1902).

ON A SECOND PILLAR SET UP IN THE SAME PLACE.

- 1 . . . . . மர் . . . . . து எண்டிசை [னி]கழ பை[ற\*]யது கறங்க டெ . . . . .
- 2 றங்கை[ர]க் கொப்பத் தாஹவமல்ல னமற் செ . . . . .
- 3 ல்லாம் பாரது நிகழப் பசம்பிண மாக்கி அவன் . . . . .
- 4 யுங் குதிரையும் [ஒ]ட்டக நிரைக[ளு]ம் பெண்டிர் பண் . . . . .
- 5 மும் . . . . . ங்(க்) கைக்கொண்டு விஜயஅ . . . . .
- 6 ஷகம்பண்ணி விரவிஹாலனத்து விற்[றி] . . . . .
- 7 [ரு]ளிய கொப்பரகெசரி[பதூராந] உடையார் ஸ்ரீ . . . . .
- 8 கருதெவற்கு யாண்டு [உ-டா]வது ராஜாபிராஜ[வளநா]-
- 9 [ட்]டு மெற்காண்டு னகரம் வானவ[ன்]மாதெவி . . . . .
- 10 து . . . . . க [ரா]ளி[ஸூரமு]டய மஹாஹெவ[ற்]க்கு . . . . .
- 11 . . . . . சொழமுத்தரையனா சத்தி . . . . .
- 12 ன் [வைய]த்த திரு[ரு]காவினக்கு ஒ[ந்]மினுக்குச் சா . . . . .
- 13 வாப் பெராடு தொண்ணூற்றாறு இக்கொயில் மெ . . . . .
- 14 யால் புதுக்கு இ . . . . .<sup>1</sup>
- 15 ஹஸூர . . . . . [||\*]

## No. 828.

(A.R. No 201 of 1902).

ON A SLAB BUILT INTO THE FLOOR CLOSE TO THE WALL IN THE PARSVANATHA TEMPLE AT SIRRAMUR, TIRUKOILUR TALUK, SAME DISTRICT.

- |                                      |                                  |
|--------------------------------------|----------------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *]கொராஜகெஸரி-         | 8 டையான் மதியனறிந்-              |
| 2 வதற்கு யாண்டு யெ-ஆவது              | 9 திகை ஹஜாஜிதவற் நநாவி-          |
| 3 சிங்கபுரநாட்டுக் கிழ்வழிச் சிற்றா- | 10 ளக்கொன் றெரிப்பதற்கு இ-       |
| 4 முர்க் காட்டாம்பள்ளியில் ஒத்-      | 11 வ்வூர்ப் பள்ளியுடைய ஆ-        |
| 5 துரைக்கு மண்டபத்திற்குச் சொ-       | 12 ரம்பனந்தியும் இவ்வூர்ப்       |
| 9 ண்டுத் தென்கரைக் குளம-             | 13 பாதமுலத்தாரும் இவ்வூர்]       |
| 7 ங்கலநாட்டுப் புத்தாம்[பூ]ரு-       | 14 ஹராருங் கைவழி வை <sup>2</sup> |

## No. 829.

(A.R. No. 202 of 1902).

ON A SLAB BUILT INTO THE FLOOR OF THE MANDAPA IN FRONT OF THE MALAINATHA SHRINE AT THE SAME VILLAGE.

- |                           |                         |
|---------------------------|-------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *] [ராஜா]- | 10 ல் சூழ்ந்த நத்-      |
| 2 யிராஜஹெவாக-             | 11 தமு மித்தெவர்-       |
| 3 கு யாண்டு யெ-வ-         | 12 க்கெ ஷ்ட்டென்        |
| 4 து சிற்றாமுர்த் திரு-   | 13 பாண்டிநாடு டெ-       |
| 5 ஆரம்பள்ளியா-            | 14 காண்டானென்           |
| 6 ழ்வார் பள்ளிச்ச-        | 15 செங்கெணிக ளி         |
| 7 ந்தமான தெந-             | 16 யஃ- [ம்] அழிவுசெய்-  |
| 8 ட்[டி]புல நாலும-        | 17 வார் மும்மலராய-      |
| 9 ரவு மிக்கொயி-           | 18 னுக்கு [அ]றவான்[  *] |

## No. 830.

(A.R. No. 203 of 1902).

ON THE BASE OF THE BOULDER AT THE BACK OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] காடவர்கொன் பாவை கனைகழற்காற் சொழற்கு நீடுழ்ந்த தெவியர் நீ[ணி]-
- 2 வத்துப் பிடு சிறை[ம]ரும் சிற்றாமுர் செய் திறங்க[ல்] மிட்ப்பித் தமடுபுருக வாக்கும் மவள்[||\*]

<sup>1</sup> Here is a blank space for about 10 letters.<sup>2</sup> The inscription is mutilated at the end.

## No. 831.

(A.R. No. 204 of 1902).

ON THE SOUTH WALL OF THE TINTRINISVARA SHRINE AT TINDIVANAM, TINDIVANAM TALUK,  
SAME DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*]
- 2 புகழ்மாதா வி-
- 3 ளங்கச் சயமா-
- 4 து விரும்ப நி-
- 5 லமகள் நிலவ
- 6 மலர்மகள் பு-
- 7 ண[ர] உருமைபி-
- 8 ற் சிறந்த மணி-
- 9 முடி சூடி மின-
- 10 வர் நிலைகெட
- 11 வில்லவர் சூலைதர
- 12 எனை மன்னவ-
- 13 ற் இரியலும் நிழிதரத்
- 14 திக்கனைத்துந் தன் ச-
- 15 க்கர நடாத்தி விஜெய[ர\*]-
- 16 லிஷெகம் பண்ணி வீர-
- 17 விலிஷாவனத்து
- 18 அவனிமுழுதுடை-
- 19 யாளொடும் விற்றிருந்-
- 20 தருளிய கொராஜகெ-
- 21 சரிவதாராந திருஊவகஸக்கரவ-  
[த\*]க[க\*]ள்
- 22 ஸ்ரீகுலொத்துங்க-

- 23 சொழெவர்க்கு யா-
- 24 ண்டு முப்பத்தொன்ப-
- 25 தாவது கிடங்கிலான
- 26 ராஜெஈசொழநல்லூர்-
- 27 த் திருத்திண்டிஈரமுடை-
- 28 ய ஶீஹாஹெவர்க்கு இவ்வூர்த் த்யம-
- 29 ங்கலமுடையான் கண்டராபரணன்
- 30 குணசிலன் மகள் சொழமண்டலத்-  
துத்
- 31 தென்கரைநாட்டு-
- 32 க் கொற்றமங்கலமு-
- 33 டையான் வெளான் சந்-
- 34 திரசெகரான ராஜரா-
- 35 ஜ விழிஞுத்த[ை\*]ரயனுக்கு-
- 36 ப் புக்க குண[சு]லன் உ-
- 37 டையநங்கை வைத்-
- 38 த திருநந்தாவிலக்கு
- 39 ஒன்றுக்கு விட்ட பசு முப்-
- 40 பது இப்பசு முப்பதுங்
- 41 கைக்கொண்டு இத்திரு-
- 42 நந்தா[வி]ளக்குச் சந்தி-
- 43 ராதித்தவற் செலுத்தக்கடவொ-
- 44 மாணும் இக்கொயில் திருவுண்-
- 45 னாழிகை ஸ்ரீஹெயொம் [||\*]

## No. 832.

(A.R. No. 205 of 1902).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமாதா பு-
- 2 ணர புவிமாதா வளர நா-
- 3 மா[து\*] விளங்க ஜயமாதா
- 4 விரும்ப தன்நிருபதுமல-
- 5 ற் மன்னவர் சூட மந்நி-
- 6 ய உரிமையில மணிமு-
- 7 டி சூடி செங்கொல் சென்று
- 8 திசைதொறு[ம்\*] வளற்ப வெங்-
- 9 கலி கடினூ மெய்யற க-
- 10 லைப்ப கலிங்க மெரிய-
- 11 க் கடகரி நடாத்தி வலங்கொ-
- 12 ளாழிவரை யாழி திரிய இரு-
- 13 சுடரளவு மொருகுடை நி-
- 14 ழல்க்கிழ் விரலிங்-
- 15 ஹாவநத்து திருஊவனமுடையாடு-
- 16 ளாடும் விற்றிருஈருள்ய திருஊ-  
வன-
- 17 வகுவந்தி-
- 18 கள் ஸ்ரீவி-
- 19 சுமசெரு<sup>1</sup>-

- 20 ழுஹெவற்-
- 21 கு யாண்டு அஞ்சாவ-
- 22 து ஜயங்கெ[ர]ண்டசொ-
- 23 ழுமண்டலத்து ஓயமான-
- 24 டாந விஜை[ய\*]இ[ர]ராஜெஈரவள-
- 25 ண்டு கிடங்கிலான இ[ர]ராஜெஈர-  
சொழனல்-
- 26 லூர் ஊரெ[ர]ம் நிலவிலை ஆவண  
மெ-
- 27 ங்க[ஊ]ர் திருத்திண்டிவநமுடை-  
யார் கொயில்
- 28 உஹெஈரஹெவற்கு [ம]ணவில்மலை  
மதுர[ர]ககனான கலிங்க-
- 29 மான் குடுத்த அந்ரூடு நற்காசு  
ஊற்றிருபது இக்காசு ஊ-
- 30 ற்நிருபதுங் கொண்டு பித்தெவர்க்கு  
திருமெ[ய்\*]ப்பூச்சுக்கு-
- 31 ம் தெவ[ர\*]க[ஊ]க்கு அமுது[க்]-  
கும் திருமஞ்சனத்துக்கும் உள்-  
ளிட்-
- 32 டினத்துக்கும் நாங்கள் விற்றுக்குடுக்-  
கிற தந்தியப்-

- 33 பன்னெரி[க்\*][கி]ழ் னிலத்துக்கு  
கிழ்பாற்கெல்லை இவ்-
- 34 வெ[ரி\*]க்கு கிழக்கு மெற்குத் தென்-  
பாற்கெல்லை
- 35 தீத்தன்-
- 36 செ[ரி] நத்த[த்\*]-
- 37 துக்கு வ-
- 38 டமெற்கி-
- 39 ற்கொல்லை-
- 40 யும் களரு-
- 41 ம் இறை-
- 42 யானார்
- 43 [கி]ற்றெ[ரி]
- 44 நிற்கொ-
- 45 ப்பு-
- 46 க்கு வடக்-
- 47 கும் மெல்-
- 48 பாற்கெல்லை
- 49 குடி[ப்\*]பற்றாய்
- 50 தரம் பெற்-
- 51 றுவருகிற நி-
- 52 [வ]த்து[க்கு\*] கிழக்கும் வட-
- 53 பாற்கெல்லை புதுச்சே-
- 54 ரி ந[த்\*]தத்துக்கு தெற்கும் இ-
- 55 ன்னாற்பெரெல்லையுள் நி-
- 56 ர்நிலம் அறுவெலியு-
- 57 ம் இ[த்\*]தந்தியப்பெரெரியும்
- 58 சிப்-
- 59 [பெ]-
- 60 ரும் னீ-
- 61 ர்கொப்-
- 62 பும் இ-
- 63 வ்வூர் பெ-
- 64 பரியெ-
- 65 ரி நிர மு-
- 66 [ன்பு] பா-
- 67 ன்சுவருகிறபடிபெ-
- 68 ய இன்னிலத்துக்கு பாய்-
- 69 வுதாகவும் இ[த்\*]தனியப்ப-
- 70 னெரியில் நிர இன்னில-
- 71 ம் அறுவெலிக்குமெ பா-
- 72 யப்பெறுவதா-
- 73 குவும் இதற்கு எம்மில்
- 74 விசைகை விலைப்பொரு-
- 75 ள் காச இருபது இக்காச
- 76 இருபது மிதற்கு விலை[ய]-
- 77 றவுதாகவும் ஊரொமெ இறை யி-
- 78 றுக்க நாங்கள் பொவியூட்டாக  
கொண்ட காச நூ-
- 79 று இக்காச னூறுங் கொண்டு  
ஊரொமெ இன்னில-
- 80 த்தால் வஜ சென்னிரமஞ்சி திரு-  
வெழிச்சிக்குடிமை பெ-
- 81 ருவரி சில்விறை எச்சொறு வெட்டி  
முட்டையாள் கொயில்வா-
- 82 சலால் பொஜ குடிமை எப்பெற்-  
பட்டதும் இன்னிலத்தால்
- 83 வஜ இறை நாங்களெ யிறுக்ககட-  
வொமாகவும் இன்னிலத்துக்கு

- 84 விலைப்பொருளும் இறைப்பொருளு-  
மாக வண்ணூரடிவர் பக்கல்  
நாங்கள்
- 85 கொண்-
- 86 ட காச நூற்றிருப-
- 87 து இக்காச நூற்றிரு-
- 88 பதுங் கொண்டு
- 89 சனிராதித்தவரை பெ-
- 90 சலவதாக ஸிலாரொ-
- 91 வெ பண்ணிக்குடுத்-
- 92 தொம் கிடங்கிலான
- 93 இராஜெஞ்சொழந-
- 94 லலூரொம் இக்கழனி-  
கு குடிஇருப்பாக கடம்புழான்  
அரையந்
- 96 வனநாயகனை ராஜதுங்கவிழப்பர-
- 97 யனும் இக்குடி மழைக்கண்ணந்  
[எ]டு-
- 98 த்தபாதமு[ம்\*] தித்த நரவணையா-  
னும் இ-
- 99 வ்வணைவொமுடைய காணியான பு-
- 100 துச்செரி நத்தக்கொல்லைக்கு கிழ்பா-
- 101 ற்கெல்லை இத்தந்தியப்பள்ளரி கரை
- 102 க்கு மெற்கும் தென்பாற்கெல்லை இவ்-  
வெரி[க்\*]
- 103 [கி]ழ் னிரநிலத்துக்-
- 104 கு வடக்கும் மெல்பாற்கெல்லை பெரி-  
[ம்\*]-
- 105 எரி[யி\*]னின்று தனியப்பன்கழநி-
- 106 க்கு நிர்பா[ய்\*]னுவருகிற வா[ய்\*]-  
க்காலுக்கு கிழக்கும் வட-
- 107 பாற்கெல்லை வதிக்கு தெற்கும் இன்-  
னாற்பெ-
- 108 பெரெல்லை யுள்பட்ட நிலத்தில் அ-  
[சை\*]ரயன் இ-
- 109 ராசிங்கந் பாதி னிக்கி எங்களுடைய  
செம்பாதிபிற்பாதிபு-
- 110 ம் மணவில்மலை மதுராஜகனை கல்-  
லகமான் திண்-
- 111 டிவனமுடையர்கொயில் சண்டெ-  
சுரதெவற்க்கு கு-
- 112 டெத்த காச பத்து இக்காச பத்தும்  
சண்டெசுரதெவர்ப-
- 113 க்கல் இன்னிலத்துக்கு விலைப்-
- 114 பொருளும் இறைப்பொருளு-
- 115 மாகக் கொண்டு இன்னிலத்தில்
- 116 மெனெக்கின மரமுங் கிணை-
- 117 க்கின கிணறும் மனையும் மனைப்-
- 118 படப்பையும் இறையி[வி] அனுப-  
விப்பதாக-
- 119 வும் இந்நில[ல\*]த்தால் வஜ உப்புக்-  
காச சென்னி[ர\*]ம-
- 120 ன்சி திருவெழிச்சிக்குடிமை எச்-  
சொறு கூற்றெல்லு எ-
- 121 ப்பெற்பட்டன னாங்களெ இறுக்கக்-  
கடவொமாக வி-
- 122 ற்று ஸிலாரொ[வ]வெ[வ] செய்வித்து  
குடுத்தொ-
- 123 ம் இவ்வணைவொம் [||\*]

**No. 833.**

(A.R. No. 206 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] காடவராயன் ஒலை கிடங்கில் ஊரவர்
- 2 கண்டு விடை தந்ததாவது தங்கனூர் முப்பத்தொன்-
- 3 [று]முதல் கடமெ கொள்ளுமிடத்து நன்செய்
- 4 புன்செய் காசாய முட்பட முன்பு இறுத்துவரும்படி-
- 5 க்கு ஒன்றுமுக்கால் இறுப்பதாகச் சொன்-
- 6 னென் இவை காடவராதி[த்\*]தன் எழுத்து இவை வில்[லவரா\*]-
- 7 யன் எழுத்து இவை குருகுலராயன் எழுத்து இவை காடு-
- 8 [வெட்டி\*] எழுத்து இவை க[ர\*]டவராயப் பிரம்ம[ர\*]ர[ர\*]யன் எழுத்து இவை அரு-
- 9 ளாளப்பெ[ரு\*]மாள் எழுத்து [||\*]

**No. 834.**

(A.R. No. 207 of 1902).

ON THE SOUTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE SAME SHRINE.

Published in *South-Indian Inscriptions*, Vol. III, p. 200.**No. 835.**(A.R. No. 208 of 1902).<sup>1</sup>

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொவிராஜராஜகேசரிபத[ற்\*]கு யாண்டு யெ . . . . .
- 2 னாட்டு கிடங்கில் திருத்தி[ண்ம\*]ஸூரமுடைய கூத்த . . . . .
- 3 ள்ளிபாக்கிழா நமலன் விருகபுனி வைத்த நகாவிள . . . . .
- 4 விட்ட ஆடு தொண்ணூறுங் கொண்டு சந் . . . . .
- 5 பொமா(ன்)னெம் திருவுண்ணாழிகை ஸவெயொம் [||\*]

**No. 836.**

(A.R. No. 209 of 1902).

IN THE SAME PLACE.

- 1 . . . . . லச்செல்[வி]-
- 2 . . . . . மநக்கொள
- 3 . . . . . தருளி வெங்கை-
- 4 . . . . . [ங்கபாடியு ஜடிகை]பாடியும் னு]ளம்-
- 5 . . . . . யுங் கொல்லமுங் கலிங்கமுங்
- 6 குடமலைநாடுந் திண்டிமல் வென்-
- 7 நித் தண்டாற் கொண்ட த[ற்\*]நெழில் வள-
- 8 ருழியு னெல்ல[ர] யாண்டுந் தொழுகை வி-
- 9 ளங்கும் யாண்டுந் செழியரைத் தெசு-
- 10 கொள் கொராஜராஜ ராஜகேசரிவதற்கு யாண்டு யெ-ஆவது
- 11 [கி]ட்க்கைநாட்டுக் கிடங்கில் திருத்திண்டிஸூரமுடைய பரமஸூரமிகட்கு
- 12 இவ்வூர் கடம்புழான் பு[ற்\*]தந் இராசசிங்கன் அகமுடையாள் கண்[ண\*]ந்
- 13 அறுஞ்சிகைபிராட்டி வை[ற்\*]த நகாவிளக்கு இரண்டினுக்கு விட்ட
- 14 சாவா முவாப் பெர[ர]டு னூந்மெண்பதுங் கொண்டு சஜாதி[ற்\*]தவற் எரிப்-
- 15 பொமாநொம் இக்கொயில் திருவுண்ணாழிகை ஸவை-
- 16 யொம் இவ்விளக்கு பநூயெஸூர ரகெஷ இவை வெளான் அமரகால நெ-
- 17 [மு]த்து [||\*]

<sup>1</sup> This is a fragment.



## No. 837.

(A.R. No. 210 of 1902).

IN THE SAME PLACE.

- 1 — || ஸ்ரீ ஸ்ரீ [||\*] சிராருந் தென்கிடங்கிற் நிண்டிச்சரத்தானுக் கெ(ர)ராரு-
- 2 ந் கன்மண்டப மெடுத்தான் பாராரும் பொன்னுன பூமகள்-
- 3 செர் புத்தன் இராச்சிங்க னென்னுனை ஆறையா ரெ[று] [||\*]
- 4 புத்த னிராசிங்கன் [எ]வத் திருத்திண்டியூரமுடையார் மண்டபம் செம்-
- 5 வித்தான் வாகூர் சீவபூராஷ்டணன் திருமாங்கொயில் வாணகொவரையன் [||\*]

## No. 838.

(A.R. No. 211 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] குலொத்துங்கசொழுவெவற்கு யாண்டு நாற்பத்தஞ்சாவது ஒய்மாநாடான வினெஜ[ய\*]ராஜெசூவளநாட்டுக் கிட[ங்]-
- 2 கிலான ராஜெசூசொழநல்லூர் திருத்திண்டியூரமுடைய லீஹாதெவர்க்கு சொழமண்டலத்து சுத்தமவிவளந[ர]ட்டு வெளநாட்டு பூவனாருடையா னமரறிஞ்சி
- 3 தில்லைநாயகன் வைத்த திருநகாவிளக்கு க ஒன்றுக்கும் ராஜராஜன்மாயொ டொக்கும் பொன் நாற்கழஞ்செ [எ]முமஞ்சாடிபு மாறுமா(வ்)வுங் கைக்கொண்டு சகிராதித்தவரை செலுத்தக்கடவொமாநொம் இ-
- 4 க்கொயிலில் திருவுண்ணழிகை ஸலெயொயா [||\*]

## No. 839.

(A.R. No. 212 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] புகழ்மாதா விளங்கச் சயமாதா விரும்ப நிலமக-
- 2 ள் நிலவ மலர்மகள் புணர உரிமையிற் சிறக மணிமுடி
- 3 சூடி மீநவர் நிலைகெட வில்லவர் குலைதர எனை மன்ன-
- 4 வர் இரி[த] மமரத் திக்கனைத்து னன் சக்கர நடாத்தி வினெஜஅ-
- 5 வினெஷகம் பண்ணி வீரலிஹாலசுத்து அவநிமுமுதுடெ-
- 6 யாளொடு[ம்\*] வீற்றிருகருளிய கொராஜகெசரிவநூராந உகூவ[ர்]-
- 7 த்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழுவெவர்க்கு யாண்டு முப்பத்த-
- 8 ஞ்சாவது ஜயங்கொண்டசொழமண்டலத்து ஒய்மாநா[ட்\*][டு]
- 9 கிடங்கிலாந<sup>2</sup> ராஜெசூசொழநல்லூர் திருத்திண்டியூரமு-
- 10 டைய லீஹாதெவற்கு ராஜராஜபுரத்திற்கு மன்றடி உஜர-
- 11 ந் பெருங்காடநான மதுராசுதகக்கொன் வை-
- 12 த்த திருநகாவிளக்கு க ஒன்றுக்கும் விட்ட
- 13 பசு முப்பது முப்பதுங் கைக்கொண்டு உஜராதித்தவற் எரிக்க[க்\*]
- 14 கடவொமாநொம் [இ]க்கொயிலில் திருவுண்ணழிகை ஸலெயொயாம் [||\*]

## No. 840.

(A.R. No. 213 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] புகழ்மாதா விளங்க [ஜய]-
- 2 மாதா விரும்ப நிலமகள் நிலவ மலர்ம-
- 3 கள் புணர உரிமையிற் சிறக மணிமுடி
- 4 [சூ]டி [மி]நவ[ர் நிலை]கெட வில்லவர் கு[லை]-
- 5 [த]ர எனை மன்[ன]வர் இ[ரி]த மமரத் திக்கனைது
- 6 னன் சக்கர நடாதி வினெஜஅவினெஷகம் ப-
- 7 ண்ணி வீரலிஹாலசுது புவனமுமுது-
- 8 டையாளொடும் வீற்றிருகருளிய கொராஜகெச-
- 9 ரிபநூரான உடையார் ஸ்ரீகுலொத்துங்கசொழுவெவ[ற்கு]

<sup>1</sup> The letter ம் is corrected from மி, and வி is entered below the line.

<sup>2</sup> The akshara ட is engraved below the line.

- 10 யாண்டு இருபத்தெட்டாவது ஜயங்கொண்ட-
- 11 சொழமண்டலத்து ஒய்மாநாட்டு கிடக்கைநாட்டு க-
- 12 டங்கிலாந மும்முடிசொழநல்லூர் திருத்தி[ண்\*]டிஸூ[ர]-
- 13 முடை[ய\*] லீஹாடிவற்கு ஈசூர்கொட்டத்து மன்[ரூடி]த்-
- 14 ண்டி ஆருளநென் என் கைபிழையால் இன்னா[ட்டு]
- 15 ஓகனூர் மன்றாடி சாமிதீதனுக்கு வரமாதம் [விளை]-
- 16 கமையில் இவனுக்காக வைத திருனுணாவிள-
- 17 க்கு க ஒன்றுக்கு விட்ட சாவா முவா பெராடு கூய [இ]-
- 18 வ்வாடு தொண்ணூறும் கைக்கொண்டு இவ்விள-
- 19 க்கு உசூராதிவற் எரிக்க[க்\*]கடவொமாரொம் இக்கொ[யி]-
- 20 லில் திருவுண்ணுழிகை ஸலெயெயாம் இது வ-
- 21 நூலெயூர ரகைஷ [||\*]

## No. 841.

(A.R. No. 214 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸூலி ஸ்ரீ [||\*] சாலெவ கல-
- 2 மறுத்த கொவீராஜராஜ-
- 3 கெசரீபந்திற் கி யாண்-
- 4 டெக-ஆவது ஒய்-
- 5 மாநாட்டுக் கிடக்கெ-
- 6 ஞாட்டுக் கிடங்கில் திரு-
- 7 த்திண்டிஸூரமுடெ-
- 8 ய லீஹாடிவற் கொயி-
- 9 லுள்(ப்) பிள்ளையார் க-
- 10 ணவதியார்க்குச் சொ-
- 11 முநாட்டுத் தென்கரை
- 12 ஆர்க்கா[ட்\*]டுக்கூற்றத்துப்
- 13 பெரார்க்காட்டு ஆர்க்கா-
- 14 கெழான் காட னை [அ]ட்-
- 15 பொனகத்துக்கு வைத்த
- 16 தூக்குத்த(ல்) லரிசி இருன-
- 17 ழி கொண்டு திருவமுர்து
- 18 காட்டுவதாக தெவதாந
- 19 முருங்கெப்பாக்கத்த
- 20 விலைகுடுத்துக் கொ-
- 21 ண்ட நிலமாவது
- 22 சங்கிலிகைக்குண்டில
- 23 விதற்குக் கிழ்பாற்கெல்லை
- 24 வட்டச்செறுவிந் மெ-
- 25 லைவாய்க்காலுக்கு மெ-
- 26 ற்குந் தென்பாற்கெல்லை
- 27 லூர்நத்தத்தில் தொ-
- 28 ட்டத்துக்கு வடக்கும் மெ-

- 29 ல்பாற்கெல்லை பூவாத்தி-
- 30 செறுவுக்குக் கிழக்கும் வட-
- 31 பாற்கெல்லை காலுக்குத் தெ-
- 32 ற்கும் இன்னாக்கெல்லை-
- 33 யுள்ளு மகப்பட்ட ச-
- 34 ங்கிலிகைக்குண்டிலு-
- 35 ம் வெப்பெத்தங் கிழ்பாற்கெல்லை  
விணைப்பட்டிக்குப் பா[ய்\*]ந்த
- 36 வாய்க்கா(ல்)லுக்கு மெற்கும் தென்-  
பாற்கெல்லை நம்பன்
- 37 கம்பன் திருத்தின புதுத்திருத்துக்கு  
வடக்கும் மெல்-
- 38 பாற்கெல்லை [ந\*]தவானத்துக்கு  
பா[ய்\*]ந்த வாய்க்காலுக்கு
- 39 கிழக்கும் வடபா[ற்]கெல்லை குடி-  
யொம்பிக்குத் தெற்கும்
- 40 [யி]ந்நாற்பெர்எல்லைக்கு முள்ப்பட்ட  
நிலமு[ம்\*] கிண-
- 41 றும் நிரும் கொண்டு சந்திராதித்த-  
வற் ஆர்க்காடுகிழான் காட
- 42 னைக்காக உள்ளால் மணவதியார்-  
[க்\*]கு நாட்ப்பொனகம் இருனாழி
- 43 தூக்குத்தல்அரிசி கொண்டு திருவ-  
மிது கா[ட்\*]டுவொமானம்
- 44 திண்டிஸூரத்து ஸ்ரீகொயிலுடை-  
யொம் இது பதூலெயூர ர-  
கெஷ [||\*]

## No. 842.

(A.R. No. 215 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸூலி ஸ்ரீ [||\*] திங்களெர்தரு [தன்\*] தொங்கல் வெண்குடைக்கிழ் நிலமகள் நிலவ மலா-  
மகட் புணந்து செங்கொ லொச்சி கூருங்கலி<sup>1</sup>கடிந்து மன்னு பல்லு[ழி]-
- 2 யு[ட்] டென்நவர் முவருள் மாநாபரணன் பொந்முடியா[நா\*]ப் பருமணிப் பசுந்தலை  
பொருகளைத் த[ரி]ந்து விரகொளனை ஆனைக் கிடுவித் தசைவில் சுந்திரபாண்டியனைத் தி-
- 3 சைகெடத் தொல்லையில் முல்லையூர்(த்) துரத்தி ஒல்கவில் வெணுட்டரைசை செண்டு-  
டொ[து\*][க்]கி மெவுபுக ழிராமகுடமுவர் கெட முநிந்து வெலைகெழு காந்த[னூர்]ச்-  
சாலை
- 4 கலமறுப்பித் தாஹவமல்லனு மஞ்சக் கெவுதென் றுங்க[டு]ம் படையா லாங்கவந் செரை-  
யுட் [க்]ண்டப்பையயந்தும் கங்காதிரதம் வண்டமர் களிற்றொடு மடியத் திண்டிறல்

<sup>1</sup> The word கலி is entered below the line.

- 5 விரிதரு விக்கியும் விசையாதித்தனும் தகுமுரட் சாங்கமயனுமுதல் ஸரீரலீரு ஒத்-  
துடை நி[மி]ர்சுடர் பொந்நொடய்ங்(டு)கரி புரவியொடும் பிடித்து [த]ந்நொடையில்  
ஜயங்கொண்)-
- 6 ண் டெந்நொ கொள்ளிபாக்கை ஒள்ளெரி மடுத் தொநுநித் தண்டாந் பொநுநிரை  
உடுத்த இலங்கைகிதைவந் அலங்கல் முடி பரித்து [மு]ன் தனக்குடைந்த தென்றமிழ்-  
மண்டலமுழுது மெறி-
- 7 ந் திழும் புசு இலங்கெஹ்நாகிய விக்கிரமபாண்டியந் பருமணி[மு]டி தடிந் திண்டிய  
வில்லவர் மிநவந் வெநுசினச் சனுசியர் வல்லவர் முதலென வணங்க விற்றிருந்த  
ஜயங்கொண்ட-
- 8 சொழந் [உயர்ந்த]பெரும்புகழ் கொவிராசகெவரிபந்மரான உடையார் ஸ்ரீராஜாயுராஜ-  
டெவற்கு யாண்டு உயஅ-ஆவது ஜயங்கொண்டசொழமண்டலத்து
- 9 ஓய்மாநாட்டுக் கிடக்கைநாட்டுக் கிடங்கிலான மும்முடிசொழநல்லூர் [ஊரொம்] நிலவிலை  
யாவணம் எங்கனூர்த் திருத்திண்டிஹ்முடைய மாநெவ[ர்]
- 10 கொயில் ஸ்ரீஇராஜா[யி]ராஜவிடங்கர் ஸண்டெஹ்நெவர்பக்கல் கொண்ட காசு [ரா]  
இக்காசு நூறுங் கொண்டு நாங்களை யென்றும் ஸந்தூரதித்தவர் ஸிதூயப பஞ்சவாரம்  
உட்-
- 11 படச் சில்வரியும் பெருவரியும் எல்லாம் இறுக்க இத்தெவ ரிறை[யி]வி அனுபவிசு கூடவ-  
ராக விற்றுக்குடுத்த நிலமாவது எங்கனூர்-
- 12 ரொடும் எற வரியிவிட் டெங்களிதான வாணியந்பூண்டிக்குக் கிழ்பாற்கெல்லை இ[ந்\*]-  
நாட்டா[ர்\*] வரம்பாத் தெல்லைக்கு மெற்குந் தென்பாற்கெ-
- 13 ல்லை பிரஹ்மதெயம் சிறுகாந்ரிப்பாத் தெல்லைகும் [வி]ல்லியப்பாத் தெல்லைக்கு வடக்கு  
மெவபாற்கெல்லை தெவதாநம் சரவதியான பரந்ருபப-
- 14 ராக்கிரமநல்லூ(ர்) ரெல்லைகூக் கிழக்கும் வடபாற்கெல்லை மெற்படிபு ரெல்லைக்குத் தெற்-  
கும் இந்நாற்பெரெல்லையுள் எனப்பட்ட நில மி-
- 15 குகிக்குறை [வு]ள்ளடங்க உண்ணிலம் ஒழிவிந்நி இந்நிலத்தில் மெநொக்கந மரமும்  
கிணைக்கிய கிணறும் புற்றுந் தெற்றிபு மனைபும் மனைபடப்பையும்
- 16 எப்பெர்ப்பட்ட உண்ணிலம் ஒழிவிந்நி இச்சு]ட்டப்பட்ட ஊரு மிவூற்கு நிர்பாயும் தெ-  
வதாநம் பரந்ருபபராக்கிரமநல்லூர்க்கு நிர்பாய்ந்துவரும் எரி-
- 17 களில் முன்றொபாதி எரியும் கீருமிச்சுட்டப்பட்ட ஊரும் எரிகளில் . . . . .  
. . . . . ரம்உடைய ம(ரா)ஹ[ரா\*]டெவர் கொயில் லெநாபதி[கள்] மு[ம்\*]-
- 18 முடிசொழமாரசர் பள்ளிகொண்டாந் அரயன் [அ]ருள எழுந்தருளிவித்த உமாஹ்நல-  
ஹிதக் க ஸ்ரீராஜாயுராசவிடங்கற்கு நாங்க ளிறையிலி தெவதாநமாக விற்றுக்குடுத்த
- 19 பரிசாவது ஊராற்கும் எரிவெண்டும் ஸிதூய பஞ்சவாரம் சில்வரிகளு மற்றும் எப்பெர்-  
பட்ட இறை களிப்பித்துத் திருத்திண்டிஹ்முடையாற்கெ யிறையிலி தெவதாந-
- 20 மாக அனுபவிக்கக்கடவார்களாக விற்றுக்குடுத்த நிலத்தில் உழுது குடிகளை எ[ப்]பொ-  
பட்ட . . . [இ]றைமற்ற . . . காட்டப்பெறாதொமாகவு மிப்பநிசு [வி]ற்று விலை[க்\*]  
காசம் ச-
- 21 ண்டெஹ்நெவர்பக்கல் விலைப்பொருநு மிறைப்பொ ருநுமாகக் கொண்டு இவ்வூரும் எரியு  
மிறையிலி தெவதானமாக்கி [வி]ற்று விலையாவணம் செய்து குடுத்தொம்
- 22 திருத்திண்டிஹ்முடையாந் தெழுந்தருளவித்த இராஜா[யு]ராஜவிடங்கதெவர் ஸண்டெஹ்நெவ-  
வர்[க்\*]கு கிடங்கிலா[ன] மும்முடிசொழநல்லூ ருரொ மி[ந்]னிலத்துக் [க]குலெ  
விலை-
- 23 யாவணமாகவு மிது பொருள்மாவறுதயாகவும் இதுவல்லது பொருள்மாவறுதிப்  
[பொருட்] சிலவொலை காட்டபெறாதாராகவு . . . . . இறையிலி தெவதாந-
- 24 மாக விற்றுக்குடுத்து இக்கா[சு] னூறும் இந்நிலத்து[க்கு] இறையிலிபொ ருநும் விலைப்-  
பொருளுமாகக் கொண்டு விலையாவணம் செய்[து]குத்தொம் திருத்திண்டிஹ்மு-  
முடை
- 25 ய மஹ[ரா\*]டெவர் ஸண்டெச[வா]டெவற்கு கிட[க்\*]ங்கிலான மும்முடிசொழநல்லூ  
ரொம் நாங்க ளிறையிலி தெவதாநமாக விற்றுக்குடுத்தபரி[சு] ஒன்றிலெ இ[ரு]-
- 26 ந்து இக்காசு னூறுங் கொண்டு இறையிலி தெவதாநமாக விற்றுக்குத்தொம் இவர்கள்  
சொல்ல எ[ழுதிநெந்] இவ்[லூர்] ஸ்ரீ . . . . .
- 27 இது பநூஹ்நெஹ்[ரா\*] ரகெஹ் [||\*]

## No. 843.

(A.R. No. 216 of 1902).

ON THE NORTH WALL OF THE SAME MANDAPA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமகள் பொல பெருநில[ச\*]செல்வியுந் தனக்கெ யுரிமை பூண்டமை மனக்கொளக் காணநூர்ச்சாலை கலமறுத்தருளி வெங்கைநூடுங் கங்கபாடியும் னுளம்ப பாடியும்) கடிக்கைபாடியுங் குடமலைநூடுங் கொல்லமுங் க[லி]ங்கமும் எண்டிசை புகழ் ஈழம்-
- 2 ண்டலமு தீண்டிதல் வென்றித் தண்டாற் கொண்ட தண்ணெழில் வளருழியு ளெல்ல[ர\*] யாண்டு கொழுதக விளங்கும் யாண்டெ செழியரைத் தெசுகொள் ஸ்ரீகொவி-ராஜராஜ ராஜகெஸரி.வநீழ்க்க யாண்டு யெ-ஆவது ஓய்மாநாட்டுக் கிடக்கைநா-
- 3 ட்டுக் கிடங்கிவெய் அருமொழி முவெகைவெளா ரிருநூ இன்னாட்டுர்களை அழைத்து வினவாவிருக்கக் கிடங்[க\*]ல் இறையான்கொயில் டெவகநீகள் வனூ இறையான்-கொ[யி]ல் டெவர்க்கு முன்பு செய்த ஸாஸகடி கெட்டமையில் இத்தெவர் தெவநாநம் இ[றை]யானூர் ஊரார் எங்க<sup>1</sup>

## No. 844.

(A R. No. 217 of 1902).

ON A STONE BUILT INTO THE FLOOR OF THE PRAKARA OF THE LAKSHMI-NARASIMHA-PERUMAL TEMPLE IN THE SAME VILLAGE.

- 1 श्रीशालीवा[ह\*]नशके १६६४ मन्मथनामस[म\*]वछर कार्तीकबहुल दशमी [सो]मवार उ-
- 2 तरानक्षत्र वीष्कंभयौग गरज्यवाकरण या दीनी खान अलीशान
- 3 अंबरखान् साहेब्वाचा बंदासीदी अंबरयासी[प्रा]तीडव नीचे
- 4 को[टां]त टेउन कणज व हुसैनीबु[रु]ज व अली बु[रु]ज व घावी व
- 5 दीडी व बाजेबु[रु]ज व कोटाचे ईमारती यैसे बाघलेहे अ[र\*]चंद्रार्क [||\*]

## No. 845.

(A.R. No. 218 of 1902).

ON A SECOND STONE BUILT INTO THE FLOOR OF THE SAME PRAKARA.

- 1 స్వ స్త్రీ [||\*] విజయాద్భుదయ శాలివాహన శతవషాంబులు ౧౫౫౪ శ్రీమ(ఁ)-  
న్మహారాజాధిరాజ రాజవరమేశ్వర రాజప్రతాప రాజకంఠి-
- 2 రవ రాజమాతృఁండ్ల రాజరాజాస్వయాభరణ రాజశోభితాలంకార పూర్వ వక్షణ పశ్చమ  
సముద్రాధీశ్వర యవ్వనరాజ్య విభం-
- 3 డ్డన యువగాజసాసనాచార్య శ్రీ వీరప్రతాప రాజ[శ్రీ] భానల్లిభాన అంబౌరఖాను సాహేబులు-  
గారు తమ కొమారుడు శి-
- 4 ద్ది అంబౌరుఖానుణ్ణి తిండ్డివనంకోటలో వుంచుగాను ఆయన ప్రభవాదిసంవత్సరాలలో  
మన్నభసంవత్సరం కాత్తిక బహుళ
- 5 ౧౦ సోమవారం వుత్తరానక్షత్రం విషంభనామయోగం గరజవాకరణం అమృతశిధ్ధ-  
యోగం యీ శుభదినమందు కోటలో రా-
- 6 తిమండ్లపకణజమున్న దిడ్డిరాతిమండ్లపమున్న హు శేనికొ త్తళమున్న అల్లికొ త్తళమున్న  
కొదవకొ త్తళాలున్న చుట్టుకోట కట్టణ-
- 7 మున్న నడవొవిన్ని అగడత తప్పటం కట్టణమున్న యివి మోదలైన పని ముఖాలంతా రాతి-  
కట్టణం కట్టించ్చినాడు ఇది ఆచంద్రాకరణం [||\*]

<sup>1</sup> Incomplete.

## No. 846.

(A.R. No. 219 of 1902).

ON A PILLAR OF THE MANDAPA IN FRONT OF THE CHANDRANATHA SHRINE AT PERUMANDUR,  
SAME TALUK AND DISTRICT.

- |                            |                                        |
|----------------------------|----------------------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *] கு-      | 17 வலி அர்ச்சனைக்குச்                  |
| 2 லொத்துங்கசொ-             | 18 சஜ்ராதிக்யவரை செல்-                 |
| 3 ழுடிவற்கு யாண்டு யச-     | 19 வதாக ராஜராஜசம்புவ-                  |
| 4 வது பெரும[ர]ண்டைநாட்டுப் | 20 ராயன் பெரும[ர]ண்டைப்-               |
| 5 பெருமாண்டை இரவிசு-       | 21 பாற் <sup>1</sup> புத்தூரில் ஊரார்- |
| 6 லசந்தரிப்பெரும்ப-        | 22 பக்கல் கொண்டு வி-                   |
| 7 ள்ளியில் ராஜராஜச்ச-      | 23 ட்ட நிலமாவது அறந்-                  |
| 8 ம்புவராயநாந கண்ட-        | 24 தாங்கிக்கட்ட[ளை]யில்                |
| 9 ர்ஞரியனுக்கு முந்-       | 25 ஸ்ரீடிவிவாய்க்காலு-                 |
| 10 வளைகொண்ட மங்கை-         | 26 க்கு தெற்கு திருப்புவ[டு]-          |
| 11 யர்நாயகியாற்கு ந-       | 27 [ந]ஹமுடையார் தெவ-                   |
| 12 ன்றாக ஸ்ரீகொயி வெ-      | 28 தாகத்துக்குக் கிழக்கு               |
| 13 டெத்து எழுந்தருளிவி-    | 29 பலதடியிநாற் குழி                    |
| 14 த்த யக்ஷியார் மங்-      | 30 இரண்டாயிரமும்(ங்) கெ-               |
| 15 கையர் நாய[கி] வர-       | 31 [க்கொண்டு] கல் . . . . .            |
| 16 ஸுகூரியார்க்கு அவி-     |                                        |

## No. 847.

(A.R. No. 220 of 1902).

ON THE WEST WALL OF THE RISHABHANATHA SHRINE IN THE SAME VILLAGE.

- 1 கொவிசைய நந்திவி[க்\*]கிரமவஃ(ம)ற்கு யாண்டு பத்தொன்பதாவது பெரு-
- 2 ம்பள்ளிஇல் வைத்த பொவியூட்டு நெல்முத விரு[நா]ற்று<sup>2</sup>

## No. 848.

(A.R. No. 221 of 1902).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] குலொத்துங்கசொழடிவர்க்கு யாண்டு யெ-ஆவது ஜயங்கொண்ட-  
சொழமண்டலத்து வெண்குனறக்கொட்டத்துப் பெரும[ர\*]ண்டை . . . . .  
மண்டைக்கறை [டு]வளைகொண்ட மங்கயநாயகியர் [ச]ம்புவராஜரான கண்டரஞரிய-  
னு[க்] . . . . .
- 2 அஹு-ஃநைக்கு உஜ்ரலித்தவரை செல்வதாக ராஜராஜசம்புவராயர் பெரும[ர\*]ண்டைப்-  
பாற் புத்தூரில் மல்விசென்கட்டளை [யி]ல் தடி பலவினால் குழி இரண்டாயிரமும்  
யக்ஷியார்<sup>3</sup>

## No. 849.

(A.R. No. 222 of 1902).

ON THE SOUTH WALL OF THE BHAKTAPARADHISVARA SHRINE AT GIDANGIL,  
SAME TALUK AND DISTRICT.

- |                                               |                                               |
|-----------------------------------------------|-----------------------------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *] புகழ்மாதா விளங்க-           | 8 [நமுமு]துடையாளொ[டும்] விற்றி-<br>ரு[ஊருளி]- |
| 2 ச் சயமாதா விரும்ப நிலமகள் நிலவ<br>மலாம-     | 9 ய கொவிராஜகெசரிபநூரந சக்கர<br>வர்த்திக[க]-   |
| 3 கள புணர உரிமையிற் சிறக மணி-                 | 10 ள் ஸ்ரீகுலொத்துங்கசொழடிவற்கு<br>யா-        |
| 4 முடி சூடி மினவர் நிலைகெட வில்-              | 11 ண்டு உயக-ஆவது பள்ளி திண்டி<br>புத-         |
| 5 லவ[ர்] சூலைதர விக்கண[ர்*] சிங்க-<br>ணர் மெ- | 12 நென் மன்றாடி இராசிகங்கள் திரு-<br>வதுக்கா- |
| 6 ல்கடல் பாயத் திக்கனைத்து ஊந் சக்க-<br>ர ந-  |                                               |
| 7 டாத்தி விரலிஹாலானத்துப் புவ-                |                                               |

<sup>1</sup> There is a stroke after ந்.<sup>2</sup> Incomplete.<sup>3</sup> This inscription stops here.

- 13 கத் திருவிறையான்கொயி[ல] லேஹா-  
டெவ-  
14 ற்து வைத திருநகாவிளக் கரைக்கு  
விட்ட[ட]  
15 சாவா முவாப் பசுப் பதிநாறு இவை-  
வி-

- 16 வெத்தென் இக்கொயிலிற் திருமெய்-  
17 காப்பாந் கங்கப்பெரியரையென்  
18 இவ்விளக்குச் சகிராதித்தவரை எரி-  
ப்பொ-  
19 மாநொம் இக்கொயிற் சிவவராஜாண-  
20 ரொம் ஸ்ரீவநாஹேஸ்வர ராகை[||\*]

## No. 850.

(A.R. No. 223 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ[||\*] புகழ்மாது வி-  
2 ளங்கச் சயமாது விரும்-  
3 ப நிலமகள் நிலவ மல-  
4 [ர]ுகள் [பு]ணர உரிமை-  
5 [யிற் சி]றநத மணிமுடி சூ-  
6 டி [மி]னவர் நிலைகெட வில்-  
7 லவர் குலைதர விக்கண[ர்\*] சி[ங்]-  
8 கணர் மெல்கடல் பாபத் திக்க-  
9 னைத்துந் தன் சக்கர நடாத்தி வி-  
10 ரலிஹாஸநத்துப் புவனமு-  
11 [முதுடை]யாளொடும் வீற்றிரு[ண]-  
12 ருளிய கொவிராஜகெசரிபநார[ன]  
13 சக்கரவத்திகள் ஸ்ரீகுலொத்து-  
14 ங்கசொழுவெற்கு யாண்டு [உய]-  
15 க-ஆவது ஜயங்கொண்டசொ-  
16 முமண்டலத்து ஒய்மானுட்-  
17 டக் கொடியத்தில் குடி[ப்\*]-  
18 பள்ளி ம[ர]-  
19 மலன்-  
20 நென்  
21 என் மக-  
22 ன் கற்றளி  
23 ஆறுவய-  
24 ஸௌநாந் ம-  
25 ரத்தை  
26 அரிவா-

- 27 ளிட்டெ-  
28 வட்டாநி[ற்]-  
29 க இன்னுட்ட[டு]-  
30 ச் செங்கிர-  
31 பாக்கத்தி-  
32 ல்க் குடிப்-  
33 பள்ளி பொ-  
34 ன்மக னுமு-  
35 ர் நக்க னெ-  
36 ழ்வயஸ-  
37 ளான் கை  
38 நீட்டக்-  
39 கயிலெய்  
40 அரிவாட் பட்டுச் செத்த]-  
41 மையில் பிரமாதந் த . . . . .  
42 னிநாட்டுக் கிடங்கி[வில்]  
43 [தி]ருவிறையான்கொயி[ல்]  
44 லேஹாஹேஸ்வர வைத்த [தி]-  
45 ருநகாவிளக்கு அரை[க்கு]-  
46 ச் சாவா முவாப்பெரா[டு நா]-  
47 ற்பத்தஞ்சு விட்டென் . . . . .  
48 த்த பெ(ர்)ராமுர் நக்க[னுககா]-  
49 க மாமலன் கற்றளி . . . . .  
50 இவ்வாடு நாற்பத்த[ஞ்சங்]  
51 கைக்கொண்டு சக[ராதித்]-  
52 [த]வற் எரிப்பொமா[னம்] [||\*]

## No. 851.

(A.R. No. 224 of 1902).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ[||\*] புகழ்மாது விளங்க[க]  
2 ஜயமாது விரும்ப நிலமகள் நி[ல]-  
3 வ மலர்ம[க]ள் புணர உரிமையிற் சி-  
4 றநக ம[ணி]முடி [சூ]டி மினவர்  
நிலைகெட  
5 வில்லவர் குலைதர எனை மன்ன  
6 வர் இரியலுற் று[ழி]தர திக்கனைத்-  
து னன்  
7 சக்கர நடாத்தி விஜய[ர்\*]விஷெகம்  
ப-  
8 ண்ணி வீரலிஹாஸநத்து அவனி-  
மு-  
9 ஶுதுடையாளொடும் வீற்றிருநுருளி  
ய கெ[ர]-

- 10 ராஜகெசரிவநாராந ஶகூவத்திகள்  
ஸ்ரீகு-  
11 [ெ]லாத்துங்கசெ[ர]ுதெவற்கு யா-  
ண்டு முப்-  
12 பது ஆவது கிடங்கிற் திருவிறையா-  
13 ன்கெ[ர]யில லேஹாஹேவர் கொயி-  
வில் திருவு-  
14 ண்ணழிகை ஶலெயெயாம நாங்கள்  
இ-  
15 த்தெவற்கு திருநகாவிளக் கெரிக்க க-  
16 டவொமாக வானவரிசன் வாஶீசன்ப  
க்-  
17 கற் கொண்டு கடவொமான பொன்-  
18 னு[ல்] திருநகாவிளக்கு அரையும்  
19 [ெ]நய் அமிர்து செய்விக்ககடவொ-

- 20 ம . . அபையதாவளர்பக்கற் கொ-  
 21 ண்ட பசு பன்னிரண்[டிநால்]ஸனிஓ-  
 22 ன்றுக்குநெய்யமிர் துஒரு(ச்)செவிடெ  
 23 காலாக (ஸனி)ஸனி முன்றுக்கு நெய்-  
 24 யமிர்து முச்செவிடெய் முக்காலுந்  
 த-  
 25 யிரமு[து] செய்விக்கக[ட\*]வொ-  
 மாக மெற்படியார்கள்-  
 26 பக்கல் கைக்கொண்ட பசு ஆறுங்  
 கொண்ட[பகல்] ஓ-  
 27 ன்றுக்கு தமிழர் உரியாக ஸந்தி முந்-  
 துசூ நாழிஉரி [தயி]-  
 28 ர்அமுது செய்விக்ககடவெ[ர\*][மா-  
 கவும்] இப்படி சந்திரா-

- 29 தித்தவர் செலுத்தக்கடவொமாநொ  
 ம் . .  
 30 . யினால் திருவு-  
 31 [ண]ழிகை  
 32 ஸலெ-  
 33 யொம் இ-  
 34 ன தன்ம-  
 35 ன் செய்வி-  
 36 த்தார்கள் க-  
 37 லை[யூ]ர்கிராம-  
 38 த்து அபை-  
 39 யதாவளர்க-  
 40 ள் ஸ்வநா-  
 41 ஹேஸூர ர-  
 42 கெஷ[||\*]

## No. 852.

(A.R. No. 225 of 1902).

ON THE SOUTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீஸூ||உ பூமாத புணரப் புவிமாத மலர நாமாத விளங்க ஜயமாத விரும்பத் தந்-  
 திரு பதமலர்  
 2 மந்வர் சூட மந்தி[ய\*] வுரிமையால் மணிமுடி சூடிச் செங்கொல் சென்று திசைதொ-  
 று[ம்\*] வள[ர்\*]ப்ப வெங்க-  
 3 னி கடினா மெய்யற கழைப்பக் கலிங்க பிரியக் கடமலை நடாத்தி வலங்கொ ளாழிவரை  
 ஆணை நிறுத்தி [இ]-  
 4 ருசடரளவு மொருகுடை நிழற்கிழ் முக்கொற்கிழாநடிகளொடும் விற்றி ருனருளிய கொப்-  
 பாகெசரிபதாராத திரஹ-  
 5 வநவகுவதிகள் ஸ்ரீவிகுச்சொழிவெற்கு யாண்டு ட-த்தாவது ஜயங்கொண்டசொழி-  
 மண்டலத்து ஓய  
 6 மாநாடாந விஜயராஜேசுவரநாட்டுக் கிடக்கைநாட்டுக் கிடங்கிலாந ராஜேசுவரசொழி-  
 நல்லூர் திருமொளரீஸூ-  
 7 ரமுடைய லீஹாஜெவர்க்கு கப்பலாருடையான் ஆதித்தன்<sup>1</sup> நள்ளாறுதெவநான ஆதித்-  
 தன் அரையதெவன் அகியம்பொ-  
 8 தைவனிக்கு வைத்த ஸனிவிளக்கு நாலு இ[ந\*]நாலுக்கும் இவன்பக்கல் இக்கொயிலில்  
 திருவுண்ணுழிகை ஸலெயொம கொண்ட  
 9 பொன் இருகழஞ்சரையெ இரண்டு மஞ்சாடியும் கைக்கொண்டு சனூரதித்தவரை  
 செலுத்தக்கடவொமாநொம் இக்கொயிலில் சி-  
 10 வப்ஸூரஜ்ஜணரொம் |||—

## No. 853.

(A.R. No. 226 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீஸூ||\* கொப்பாகெசரிவதூரான திரஹவனவகுவர்த்திகள் ஸ்ரீகுவொத்துங்கசொ-  
 ழிவெற்கு  
 2 யாண்டு ந-வது லிஹநாயற்று இருபத்தெழாந் தி[யதி\*]யான புதன்கிழமை பெற்ற  
 அஸுவதிநாள் கிடங்-  
 3 கிலான ராஜேசுவரசொழிநல்லூர் ஊரொம் இ[வ\*]ஜூர்ப் பிள்ளையார் ஸுவரூண்(ய)  
 ஜெவர்பண்டாரத்து ஸ்ரீவிக்கிரமசெ[ர]-  
 4 ழிவெற்கு யாண்டு பன்னிரண்டாவது உந்தெசத்து நாங்கள் தனி[ச்\*]சு கொண்ட  
 காச முப்பது இக்காச முப்பது-  
 5 க்கும் இன்னாள்வரெயும் பொலிசையால் வந்த பொருளறக்குத்த முதல் கடவொமாய்  
 நின்ற காச  
 6 முப்பதுக்கும் இத்தெவற்கு நாங்கள் விற்றுக்குக்கிற நிர்னிமாவது எங்களுர்த் தென-  
 டிடாகை சிறுகிளிந-

<sup>1</sup> The word ஆதித்தன் is enclosed in round brackets in the original.

- 7 வ்லூரில் கொகுடிச்செறுவுக்குமிதன் கிழை எழுவர்காளிக்கும் கிழ்பாற்கெல்லை பிடாரி-  
பட்டிக்கும் பிடாரியார் கொ-
- 8 யிலுக்கும் மெற்கும் தென்பாற்கெல்லை திருவகத்திசுரமுடையார் தெவதானம் குழிச்-  
செறுவுக்கும் ஆழ்வார் தெவ(ர்)தானம் சக்கர-
- 9 ப்பட்டிச்செறுவுக்கு வடக்கும் மெல்பாற்கெல்லை கொகுடிச்செறுவுக்குக் கிழக்கும் வட-  
பாற்கெல்லை கிழக்குநொக்கிப் பொன க-
- 10 ண்ணற்றுக்குத் தெற்கும் இன்னும் பெரெல்லைஉள்ளு மகப்பட்ட நிலத்திற் கிழக்கடையப்  
பன்னிரடிக்கொலால் குழி ஆயிரமும்
- 11 இப்பழங்காச முப்பதுக்கும் விற்றுக்குத்தொம் கிடங்கிலான ராஜேசுரசொழநல்லூர்  
ஊரொம் இவர்கள் சொல்ல எழுதினென் ஊற்கணக்கு ஆதி . . . . .

### No. 854.

(A.R. No. 227 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ஷி ஸ்ரீ [||\*] கொப்பர[டு]கசரிபம்மரான உடையார் ஸ்ரீ அதி(ர்)ராஜேசுரஜெ வற்கு  
யாண்டு
- 2 உ-ஆவது ஐயங்கொண்டசொழமண்டலத்து ஒய்மாநாட்டு முஞ்சூறான பண்டிதசொழ-  
3 ச்சுருபெதிமங்கலத்து குடிப்பள்ளி செங்கெணி சாத்த நாலாயிரவனான கரிகாலசொழிச்  
செங்கெணிநாடாழ்வா-
- 4 னுக்கு கிடக்கைநாட்டு கிடங்கிலான மும்முடிசொழநல்லூர் ஊரொம் விற்றுக்குத்த  
ஆலப்பாக்கம் கிழ்பாற்கெல்-
- 5 லை ஆற்றுர் எல்லைக்கு மெற்கும் தென்பாற்[கெ]லை மாரிநல்லூர் எல்லைக்கு வடக்கும்  
மெல்பாற்கெல்லை கா-
- 6 வி[ரி]ப்பாக்கத்து வடக்குநொக்கிப் பொன ஒழு[ங்]கை காலுக்கு கிழக்கும் வடபாற்-  
கெல்லை வாணியந்ப்புண்டி ஏ-
- 7 லலைக்கு தெற்கும் இந்நாற்பெற்றெல்லைக்கு உள்ளும் அகப்பட்ட னிர்நிலமும் கொல்லை-  
நிலமும் அகப்பட இவ்வூர்த் தி-
- 8 ருக்கொளிரிமுடைய மஹாஜெவர் கொயிலில் நாந் எழுநூறுவித்த ஆடியருளவார்  
சத்திரமெழிவிடங்கர்க்கு ஸகி ஒன்று-
- 9 க்கு திருமுதுஅரிசி அறுநாழிக்கு நெல்லு குறுணி எழுநாழியும் கறிமுது நெய்யமுது  
தயிர் அமுதுக்கு நெல்லு நாநா-
- 10 ழியும் ஆக நாள் க-க்கு நெல்லு பதக்கு முந்நாழியும் சஞ்ரஜித்தவற் செல்லக்கடவதாக  
இவந் சாத்த நாலாயிரவனான கரிகாலசொழி-
- 11 ச் செங்கெணிநாடாழ்வாந்பக்கல் நாங்கள் விற்று விலை யறக்கொண்டு இறைஇழிச்சிக்  
குத்தொம் மும்முடிசொழநல்லூர்
- 12 ஊரொம்-இது பழங்கல்வெட்டு சொபானத்தில் படிஎடுத்து வெட்டித்து இது பந்ரோ-  
[ஹேஸூர ரகெஷ] [||\*]

### No. 855.

(A.R. No. 228 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ஷி ஸ்ரீ [||\*] ஸகலலொகச்சக்[கு]வத்தி இராசநாராயணன் சம்புவராயர்க்கு யாண்டு  
பதினெட்டாவது ப-
- 2 ன்குனிமாதம் பன்னிர(ர)ண்டாந் தியதி கிடங்கிலான இராசெந்திரசொழநல்லூர் திருக்-  
கெவுரிசூரமுடைய நாய-
- 3 னார்க்குத் திருப்பணிக்குத் தம்பிரானார் குடுத்தருளின திருமுகப்படிக்கு இவ்வூர் கைக்-  
கொளர்பொரல் நூலா-
- 4 யம் செட்டிகள் வாணிகர் செனையங்காடிகள் இவர்கள்பொரல் ஆயமும் சந்திராதித்த-  
வரையும்
- 5 ஸ்ஷி-மாரியம்ஆன அளவுக்கு இப்படிக்கு சிலாவெகை பண்ணிக்குத்தென் இப்பற்று  
ஆயத்துக்கு கட-
- 6 வ அரகுருடையான தெண்ணாயக்கனென் இப்படிக்கு இவை தெண்ணாயக்கன் எழுத்து[||\*]



## No. 856.

(A.R. No. 229 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீம[||\*] ஸ்ரீம[ன்மஹா]மண்டலிஸூர . . . . . [தெ]வராயஉடையர்  
குமாரர் [வி]ஜையபூப[திராய]உடையர் விரதவிராச்சியம் பண்ணாநின்ற சகாஷ-  
தநாசய-ன் மெல் இஷ-
- 2 பநாயற்று சுபரபகூத்து ஶீகிகை[யும்] சனிக்கிழமையும் பெற்ற [முல]த்த நாள் ஐயங்-  
கொண்டசொழமண்டலத்து [பையூர்]நாடான [விசையரா]செந்திரவளநாட்டு
- 3 கிட்கைநாட்டுக் கிடங்கிலான இராசெந்திரசொ[ழ]நல்லூர் உடைய[ர்] திருக்கெவுரி-  
ஸூரமுடைய நாயனார் இ[வ்\*]யூர் ஊரவர் . . . , நின்னு வுமாணம் பண்ணித்த-
- 4 ந்தபடி எங்கள் காணிஆன இரண்டு வெளி வடபாற்கெல்லை பிரமிஸூரமுடைய[யார்] தெவ-  
தானத்து[க்கு\*] தெற்கு மெல்பாற்கெல்லை வ[ச]க்கழகத்துக்கைம[னை]-
- 5 விருப்பு மனை யளவுகொலால் முப்பது கு[ழி] நிக்கி கிழக்கும் தென்பாற்கெல்லை<sup>1</sup> சொ-  
மா[ச]க்கு வடசூ கிழ்பாற்கெல்லை [திருக்]குளப்பொதி [மு]தவிட்டுக்கு
- 6 மெற்க்கு இந்த நாற்பாற்குளலைக்கு உள்பட்ட நி[லம்] திருநாமத்துக்காணிஆக விற்று  
விலை[வரூபாணம்] பண்ணிக்-
- 7 குடுத்த ஸ அய இப்பணம் என்பதும் இவ்வூர் எரி பெரியமடை உடைப்பு அடைத்த  
ஒட்டர்க்கு வாங்க இட்ட ஸம் ம-ம்
- 8 பற்றி திருநாமத்துக்காணிஆக விற்று இறைஇழிச்சி சறுவமாமியம்ஆக விற்று விலைப்-  
புமாண-
- 9 . . . . . இவை [ஊ]ந்(கண)க்கு[ச\*] சமைந்த
- 10 ஊர்கணக்கு மும்முடிசொழ ஸூர[ா\*]யன் எழுத்து [||\*]

## No. 857.

(A.R. No. 230 of 1902).

ON THE SOUTH WALL OF THE VIRATTANESVARA SHRINE AT KILUR,  
TIRUKOILUR TALUK, SOUTH ARCOT DISTRICT.

- 1 ஸ்ரீம[||\*] ஸ்ரீ [||\*] காந்தனூர்சாலை கலமறுத்த கொவிராஜராஜகெசரி(ய்)பநுக்கி யாண்டு யக-  
ஆவது மலர்-
- 2 ட்டு குறு[க்\*]கை[க்\*]கூற்றத்து திருக்கொவலூர் திருவிரட்டான(ம்)முடையாற்கு  
மிலாடு உடையான் இராமன நாட்டடிகள் வைத்த நொந்தாவி-
- 3 ளக்கு ஒன்றுக்கும் திருவுண்ணாழிகை ஸலெயார்வரம் சந்திராதித்தவல் விளக் கொரிப்ப-  
தற்க்கு குடு-
- 4 த்த பொன் பன்னிருகழஞ்ச பன்மாறெஸூர ஈகெஷ[||\*] இறைவ நரும்பாக்கமெல்லைக்  
கற்குட்டம்
- 5 முறைசெர் கொவல் முழைசனை பிறைநுதலாய் வெண்மாறங்கெல்லை மெல்பால்  
கறடி வடா-
- 6 வாறு கிழ்பால் கண்ணத்தம்பாடியாங் காண் ||—

## No. 858.

(A.R. No. 231 of 1902).

ON THE SOUTH AND EAST WALLS OF THE SAME SHRINE.

- 1 [ஸ]ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமகள் பொலப் பெருநிலைச் செல்வியுந் தனக்கெ யுரிமை பூண்டமை  
மன[க்\*]கொள காந்தனூர்சாலை(ய்) கலமறுத்தருளி(ய்) வெங்கைநாடு[ங்\*] கங்கபாடியு-  
[ம்\*] [துளம்]பபாடியும் தடிகைவழியும்
- 2 குடமலைநாடுங் கொல்லமுங் கவிந்[கமும்\*] திண்டிறல் வென்றி(ல்வென்றி) தண்டார்  
கொண்டு தன்னெழில் வளர் எல்லா யூழி[யு\*] ளியாண்டு[ந்\*] தொழுதக விள-  
[ங்\*]கு [ம்\*] யாண்டெ செழியரை தெசுகொள் கொவிராச-
- 3 ராச ராசகெசரி(ய்)பநுக்கி யாண்டு யக-ஆவது மிலாட்டுக் குறுக்கை[க்\*]கூற்றத்து திருக்  
கொவலூர் திருவிரட்டானமுடையார் பண்டாரம் [செ]யவுங் முதலும் சிலவு அறிய-  
வுமுனிநியொழிய இராசஇராச வாச்சியமா-

<sup>1</sup> ந்கெல்லை seems to be expressed by கு.

- 4 ராயனும் இராசஇராச திருநைழர்நாட்டு முவெந்தவெளானு[ம்\*] இரு[ந்]து இத்தெ  
வர் பண்டாரத்துக்கு பண்டாரியாக திருக்கொவலூர்[ர்\*] ஸலெயார் ஆட்டைவட்  
ட[ம்\*] இநவரையும் இவெதாகவும் முதலும் சிலவு[ம்\*] ஆம்.
- 5 காத்தாரவணக் கொன்[று] முதல்கணக் கொன்று சிவபுரத்து நகரத்தாரவண[ன்]  
கொன்று புதுப்பெறார் ஒரு மெய்காப்பு மருதூர் ஒரு மெய்காப்பு சிற்றிங்கூர் ஸலெ-  
ய[ர்\*]ர் காமக்கழவு ஒன்றும்
- 6 [இ]வ்வகை[த்\*][தா]ரும் இப்பரிசு செய்யக்கடவொமாகவும் இநகரத்தொடெ [மு]ன் தள்-  
ள க<sup>1</sup>

## No. 859.

(A.R. No. 232 of 1902).

ON THE SOUTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] ஸ்ரீகன்னாசெவற்கி டாண்டு உய-ஆவது<sup>2</sup> திருக்கொவலூர்த் திருவி-  
2 ரட்டாநத்தாள்வார்க்கு உடைக்காடுநாட்டு வயிரமெகவத-ஆலெ-ஓடிமங்கலத் திரு-  
3 க்கு மல்ல னண்ணாவன் ஒரு நகாவிளக்கு வநூரூபிவல எரிப்பதற்கு வைத்த பொ-  
4 ன் பதினைக்கடிஞ்சு இப்பொன் கொண்டு நிசதம உழக்கு நெய் வநூரூபிவல்  
5 அட்டுவொமானும் திருக்கொவலூர் நகரத்தொம் இது பநூலெஹூர [ர்\*]கெசு [ர்\*]

## No. 860.

(A.R. No. 233 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமன்னி வளா இருநில மடந்தை-  
2 யும் பொற்செயப் பாவையு[ம்\*] சிர்த்ததச் செ-  
3 ல்வி புந் தன் பெ[ரு]ந்தெவ்யராக இ-  
4 [ன்\*]புற நெடு[ந்]துயி லாடிபு[ள்\*] இடதுரைநா-  
5 [டும்] படர்வநவெலித் துடர் வனவாலியுஞ் சுள்ளிகுழ் ம-  
6 திட் கொள்ளிப்பாசையும் நண்ணற்க்கரு முரண்  
7 மண்ணைகடகமு[ம்\*] பொருகட லீழ்த்தரசர்  
8 த[ம்\*] முடியும் ஆங்கவந் நெவியர் ஒ-  
9 ன்ருயர் முடியும் முந்நவந்பக்கல் தெந்ந-  
10 வந் வைத்த சுந்தாமுடியும் இந்தநார்வ-  
11 மு மாப்பெருந் தண்டாற் கொண்ட கொ[ம்\*]ப-  
12 ரிகெஸரிபதான ஸ்ரீராஜெந்திரசொழுவெற்கு  
13 யாண்[டு] டி-ஆவது சொழமண்டலத்த மிலா[டா\*]ந ஜநனாதவ-  
14 னாட்டு சூறு[க்\*]கைகூற்றத்து-  
15 த் திருக்கொவலூர்[உ\*]-  
16 டைய லீலா[உ]வற்கு சயங்-  
17 கொண்டசொழமண்ட-  
18 லத்து(ட்) ஊற்று[க்\*]காட்டு[க்\*]கொட்டத்து பு-  
19 ளியம்பாக்கத்து கு[லொ]த்தழாந்  
20 கூத்தந் கருமாணி[க்\*]கமாந் கெ-  
21 ரளாந்தக முவெந்[த்\*]வெளாந் இ[ந்\*]-  
22 நகாவிள[க்\*]கு க எரிப்பதற்கு வைத்த  
23 சவா முவாப் பெராடு கூடெ  
24 இது பநூலெஹூரெ இரவை [||\*]

## No. 861.

(A.R. No. 234 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமகள் பொலப் பெருநிலச் செவ்வியுந்  
2 தனக்கெ யுரிமைபுண்டமை மனக்கொளக் காந்தனூற்சாலை  
3 கலமறுத்தருளிக் கங்கபாடியுந் துள[ம்\*]ப்பாடியுந் தடிகை-  
4 பாடியும் வெங்கைநூடுந் குடமலைநூடுந் கொல்லமுங் க-  
5 லிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழமண்டலமும் இரட்ட-

<sup>1</sup> The inscription stops here.<sup>2</sup> This figure has been read as [க]டி in the *Annual Report on Epigraphy* for 1902.

- 6 பாடி எழரைஇலசுமு கிண்டிறல் வென்றி தண்டாற் கொண்டு  
 7 தன்நெழில் வளருழியு ளெல்லா வியாண்டு கொழு(து)தகை  
 8 விளங்க இயாண்டெ செழிஞரை தெசுகொள் ஸீகொவிரா-  
 9 ஜராஜ ராஜகெவரிவதூரான ஸீராஜரா[ஜ\*]டிவற்கு யா-  
 10 ண்டு உயி-ஆவது ஜயங்கொண்டசொழமண்டல-  
 11 த்து மலாடாந ஜநனாதவளநாட்டு சூறுக்கைக்கூற்றத்து-  
 12 த் திருக்கொவலூர்த் திருவீரட்டானமுடைய டெவற்கு வெசாவி-  
 13 ப்பாடிக் கிழ்குளநாட்டு ஊறத்தாருடைய காளி யாச்சன் த[ன்]றமைய-  
 14 ன் காளி யங்காடியைச் சார்த்தி வைத்த நந்த[த]ர[வி]ளக் கொன்றி-  
 15 னுக்கு ஆடு தொண்ணூற்றூறு சாவா முவாப் பெராடு இவை வநூறா . . . . .

## No. 862.

(A.R. No. 235 of 1902).

IN THE SAME PLACE.

Published in *Epigraphia Indica*, Vol. VII, p. 143.

## No. 863.

(A.R. No. 236 of 1902).

ON THE SOUTH, EAST AND NORTH WALLS OF THE SAME SHRINE.

- 1 . . . . . ஜய ஜயவெ[ன்று] மொழி பன்னிய வாய்மையிற் பணியப்  
 பொன்னியல் விசும்பரிற் கதமும் பசும்பரிவெள்ளுளை நெடுஞ்சுவற் றெடுத்த குறுந்து-  
 னைப்படுங்க நள்ளுமப் பொன்னாண் வள்ளுறவச்சத் தனிக்கா லரசு மனக்காற் கங்குற்  
 குழம்புபடு பெரிருட் [பி]ழம்பு பட வருட்டிய செஞ்சுடர் மெளலி வெஞ்சுடர் வானவன்  
 வழிமுதல் வந்த மஹிபதி வழிமுத லதிபதி நரபதி அஸ்பதி . . . . . ட மஜபதி  
 கடலிடங் காவலன் மதிமுதல் வழுகியர் வரைபுக மற்றவர் தெவிய ரமுதுய ரமுங்கவி  
 லமுங்கப் பொழுதியல் வஞ்சியிற் காஞ்சி வகுத்த செஞ்சிலைக் கவிங்கன் கனெ . . . கப்  
 பா . . . லங்கன் அ[ம்]மை[ம்] . . . . . ட புதுமலர் வாகை  
 புனைந்து நொதுமலர் கங்கபாடி கவ்விக் கொங்கம் வெளி[ப்\*]படுத்தருளி யளிபடுத்-  
 திருளிய சாரல் மலை யட்டுஞ் செரன் மலைநாட்டுத் தாவடிக் குவட்டின் பாவடிச்  
 சவட்டுத் துடர்நெய்க் கனகந் துகளெழ நெடுநற் கொபுரங் கொவை குலைய மாபெ-  
 ரும் புரிசைவட்டம் பொடிபடப் புரிசைச் சதை கவின் படைத்த சூளிகை மாளி-  
 கை யுதைகை முன் னொள்ளெரி கொணுவி உதைகைவெந்தைக் கடல்புக வெகுண்டு  
 பொந்து சூழமண்டலந் தொழ வீழமண்டலமுங் கொண்டு தண்டருளிப் பண்டு தங்க  
 டிருக்குலத்தொர் தடவரை எழுகிய பொங்குபுலிப் பொத்துப் புதுக்கத் துங்கத் திக்கி-  
 னிற் செனை செலுத்தி மிக்கவொற்றை வெண்குடைக்கி ழிரட்டை வெ[ண்]கவரி  
 தெற்றிய வனலந் திவள வெற்றியுள் வீற்றிருந்தருளிய வெந்தன் பொற்றிருந் தண்ட-  
 மிழநாடன் சண்டபராக்கிரமன் றிண்டிறற் கண்டன் செம்பியர் பெருமான் செந்திரு-  
 மடந்தைமன் ஸீராஜராஜ னிந்திரஸூரான் ராஜஸுவ்-ஞ்ஞனெனும் புலியைப் பயந்த  
 பொன்[ம]ரான் கலியைக் கரந்து கரவாக் காரிகை சுரந்தமுலை [மி]கப்பிரிந்து முழங்கொரி  
 நடுவணுந் தலைமகற் பிரியாத் தைய்யல் நிலைபெறுந் தூண்டா விளக்கு
- 2 . . . . . சி சொல்லிய லரைசர்தம் பெருமா னதுல னெம்பெருமான்  
 பரைசை வண்களிற்றுப் பூழியன் விரைசெயு [மாதவித்] தொங்கல் மணிமுடி வளவன்  
 சுந்தரசொழன் மந்தரதாரன் றிருப்புய முயங்குந் தெவி றிருப்புடன் வந்துதித்தருளிய  
 மலையர் திருக்குலத்தொரன்மையாக தமரகத்தொன்மையிற் குலதெய்வ . . . . .  
 . கொண்டது நலமிகுங் கவசந் தொடுத்த கவின்கொளக் கதிரா துதித் துவசந் தொடுத்த  
 சதைமதிற் சூழகழ்ப் புளகப் புதவக் களகக் கொபுரவாயின் [ம]ராட மாளிகை விதித்  
 தெசாந்தன்மைத் தென்றிருக்கொவலூ ரிசரந் தன்றக்கவன்றது மிசரங் குடக்குக் கலுழி  
 குணக்கு கால்பழங்கக் காளாகருவுங் கமழ் சந்தனமுந் தாளார் திரள்ச்சாளமு நீளார்  
 குறிஞ்சியுங் கொகுடியு முகடுயர் குன்றிற் பறிந்துடன் விழப் பாய்ந்து செறிந்துயர்  
 புதுமதகிடறிப் பொர்க்கலிங்கிடந்து மொது மொது முதுதிரை விலகி கதுமென வன்-  
 கரை பொருது வருபுனற் பெண்ணைத் தென்கரை யுள்ளது திர்த்தத் துறையது மொய்-  
 வைத் தியலு முத்தமிழ் நான்மைத் தெய்வக் கவிதைச் செஞ்சொற ஈபிலன் முரிவண்  
 டடக்கைப் பாரி தனடைக்கலப்பெண்ணை மலையர்க் குதவிப் பெண்ணை யலைபுன லழுவத்  
 தந்தரிக்கூஞ் செல மினல் புகும் விசும்பின் விடுபெ றெண்ணிக் கனல் புகுங் கபிலக்கல்-  
 லது புனல்வளர் பெரெட்டான வீரட்டான மனைத்தினு மனாகியாயது நீனைப்பினு

முணர்தற் கரியது யொகிக னுள்ளது புணர்தற கினியது பொய்கைக் கரையது சந்தன வனத்தது சண்பகக் கானது நந்தனவனத்தி னடுவது பந்தற் சுரும்படை வெண்பூங் கரும்பிடை துணித்தரத் தாட் டொவியாலையலது பாட்டொலிக் கருங்கைக் கடையர் பெருங்கைக் கடைவாள் பசுந்தாட்டியுஞ் செந்நெற் பழனத் தசுமபார் கணி-

3 . . . . . யவற்றை யருக்க னரிச்சனை முற்றிய நான்மறை தெரிந்து தானமுறை யுணர்ந்தாங் கருச்சுவிதியொடு தெரிச்ச வாகமத்தொழில் முவெண் பெயருடை முப்புரிநூலொர் பிரியாத் தன்மைப் பெருந்திரு வுடையது பாடகச் சிறடிப் பணமுலைப் பாவையர் நாடகத் துழதி நவின்றது செடகச் சண்டையுங் கண்டையுந் தாளமு[ங் காள்]முங் கொண்டதீர் படகமுங் குளிற் மத்தளங்கனூங் கரடிகைத் தொகு- தியுங் கைம்மணிப் பகுதியு முருடியல் திமிலை முழக்கமும் மருடரு வால்வளைத் துணையு மெலவளைத் தணையுங் கருப்பொலி மெகமுங் கடலுமெனக் கருவி திருப்பொலி திருப்பல் சிந்தது விருப்பொலிப் பத்தாதம் பாடல் பயின்றது முத்தமிழ் நாவலற் நாற்- கங் நவின்றது எவலி வருஷையொ டரஹாவெனக் குனித் தடிமைசெய் பருஷையர் வஹுவீ தம் பயின்றது கரூஷை முக்கண்ணவ னுறைவது கடவுளர் நிறைவது மண்- ணவர் தொழுவது வானவர் மகுழ்வது மற்று மின்ன வளங்கொள் மதிற் பதாகைத்- தெற்றுங் கொழுநிழற் சிவபுரத்தாற்குப் பந்நா ணிலைபெற முந்நா னூரவொன செய்ததானந்/தெவன்குடியி லலகியல் மரபி னமைந்து உலகியல் சாண் பந்நிரண்டி, ௨ சமைந்த தனிக்கொல பொற்றுற வளந்த தூற்றறபது குழி மாவொன்றாக வந்த வெலி யாறெ காவி லந்தங் களைந்து நிகியி நிலத்தா னிங்கா நெற்றுரை ஆங்கொரும[ரவி]ற் கறுகலமாகக் கொழுதூற் றவராடுங் கூட்டி யளந்த எழுதூற் றிருபதி லிறைமகற் குரி- மை நாழியெட்டான்வாழி யட்டானக் கருங்காலொன்றற் செங்கையிரண்டிட்டளந்த நெல்லாறறுபதனிற் களைந்த நிலந்தத் தன்மை நிலையி லுவந்து நஞ்சுண்டவருக் கமு- துண நயந்த வொத்[டு]தண் வழுவாப் பத்தெண் குத்தல பழநெல் லரிசி பன்னிரு நாழிக்கு பதினையிரட்டி நெற் பதினையிரட்டியுங் குறுவாளான நெடுவா ணயனிக் கொரிருநாழி யுள்படுத் துயர்ந்த நெல் நாவெட்டான நாழியும் மெ-

4 . . . . . மிளகு முப்பிடிக்கு செல்லக் குடுத்த நெல் லஞ்ஞாழியுஞ் சூழ் கறி துவன்ற பொழுகற்கொள் [நெற் பெ]ருக்கிய நாலுரி யுரிக்கிய [ந]றுநெ யுழக- கரை தனக்கு வழக்கரை வினவில் முந்நாழியுந் தயிர் முந்நாழிக் காங்கறுநாழியு ம- டைக்காயமிதிற்குப் பந்நிருழக்கும் பரிசாரக மாணன் னன்கினுக்கு நெல் லறுநாழியுந் திருமடைப்பள்ளிப் பெருமடைக் குதவு மிந்தன வொருவற்குத் தந்த முன்னாழியும் ஆக நெற் கலமு மெக நற்றிவசம் அப்பரி சியற்றலி லறுவகை[யி]ருதுவு மிப்பரி சியற்றி யெழுந்து நெரானபின் புதுமலர் விரிந்து மதுமலர் சொலைப் புள்ளூர் கொவ லுள்ளூர்ப் பழந்லம் இரட்டு முக்காலிற் றந்த பதினைஞ்சு மொட்டுக் கல்லைக்கவர் முன்று மாவும் ஆலஞ்செறுவி லஞ்சமாவும் திரண்டு பாய்புனற் றெங்காச்செறுவி லிரண்டுமாவும் இலுபபைக்கா லிரண்டும் நெல்லாவித் தெழும் புல்லாவிப் புற மஞ்சொடுங் கூட்டி ஆகிய நிலத்தொகை அப்புத்திரண்டியல்மா முப்பத்திரண்டு மெலா றுணர்ந்த நாலா நெண்- பயி லந்தண ரனைவர்க்கு மரிச்சனூபொகந் தந்தபின்னைத் தடமலர்ப் பொய்கைப் பொத- கர் பழனப் புதுமலர்ச் சொலைச் சிதாரி பல மஞ்சு மஞ்சாமற் கெட்ட திருவையயன் கொட்டமில் குணத்தாற் செம்பொற் புரிசைச் சிவபுரத்தாற்குக் கொவ லந்தணர்பாற் கொண்டு கொடுத்தன பண்டைக் கொலாற் பண்டைக் குழித்தொகை மணங்கொண் டிண்டு முணங்கல்பூண்டி யொப்புத்தொறு மா முப்பத்[த\*]றுமாவு மிகவந்துயர்புனற் பகவந்தக்கழனி யெட்டுமுத லிருபதுமாவு மட்டவிழ் பூத்துழாவிய புனல் மாத்துழான்- வெலி எவிய வெட்டுமாவும் வாவியிற் கொடெறு பழனக் காடெறு மாநில மஞ்சங் களர்நிலம் பத்துந் நெஞ்சத்துள்ளத்தகும புனலு[ரவு]க்கட லுகாயம்பளத் திரண்டு[ம்] பாவருங் க[ணி]யக்கழனியி லெட்டுங் கைகலந் துரைப்பிற் றுழனி-

5 . . . . . கல[மெ]ன மெற்படி காலாற் பாறபட வளந்த விங்குட- னவர் [ப]ரங்குடன் றெகுத்த [மெ]ஞ்ஞாற்று[ரைகை]யில் மெதகு தூநெ லஞ்ஞாற்- றிருபத் திருகலம்[என] மற்றைத் தொகையில் மதிவளர் சடையொன் பெற்ற வாரம் பிழையறப் பெசிலம்பதிற்றைஞ்சொடு மொய்ய்புறு பதினொரு கலத்தொடு முணங்கல்- பூண்டியிற் கறை[ளு]ல் நன்சை ளிக்கிப் புன்சை நானமா மாத்தாற் கலவரையான வரையறை அறுகல மெற்றிப் பெறுகலவளவை முன்றொடு முப்பது குறைந்த முன- னூற்றுக் கலத்தினில் மற்றக் கண்ணுதற்காக நிலத்தவ ருவந்த நிலந்தந் நலத்தகு நா- னொன்றினுக்கு நான்முன்னாழி பானிறத் தன்மைத் தூறிக் குத்த லரிசியிலான நெல்லு வரிசையிற் குறுபவள் கூலி யெற்றிப் பெறுவன பெணிய பழநெற் றூணியுங் காணியவை யமிது புகழு நெய்யமுது முப்பிடி கொள்ளக் கொடுத்த நெல்லறுநாழியும் பொழுது முன்றினுக்கிழுதுபடு செந்தயி ரொரு முன்னாழிக் கிருமுன்னாழியு மடைக்காய

முதுக் காறுரியத்து மந்தண னொருவ னலிஷெகஞ் செய்யத் தந்தன குறுணி முற்ற-  
தைந்த நாளுழியு மறையவல் செய் மாணிரண்டினுக்கு குறைவறக் குடுத்த நெற் குறு-  
ணி ஞானுழியு மொராண்டினுக்கு நெராண்டாக நண்ணிய நகூத்திரமென நல்லொ  
[ன]ண்ணிய திருவிளக் கெண்பதுங் கண்ணெனக் காவியர் கயல்பய லாவியூரதனிற் றிக்-  
குடை யிவரு முக்குடையவர்தம் அறப்புறமான திறப்பட நிக்கிச் சாலி விளைஞிலம்  
வெலியாக்கி முதல்வதின் முன்றெ முக்கா லெயரைக்கா வித[ன்] தனிவந்த மியல்வகை  
யுரைப்பில் ஒப்பத் திருவணையவர் முப்பத்திருவர் பாடல் பயின்ற நாடகமகளிற்கும்  
நெஞ்சாசார நிறைவொடு குறையாப் பஞ்சாசாரியப் பகுதியொற்கும் நறைப்புதுமலர்-  
விரி நந்தவான மிறைப்புத்தொழில் புரிந்த விருந்தவத்தொற்கும் யொக்யொருவனு-  
க்கு நியொகமுடை நில-

- 6 . . . . . வாழியர் செஞ்சடைக்கடவுடன் றிருவாக்கெழ்வித் த[ஞ்-  
சு]டைக் கடிகையன் றனக்கும் நெஞ்சில் விதித்த முறைமை மதித்து நொக்கி யின்னவை  
பிறவு மிராஜராஜன் றன்னவை முன்னற் றத்துவநெறியி லறங்கள் யாவையு மிறங்கா  
வண்ணம் [வி]ஞ்ஞாபனத்தால் மிகவெளிப்படுத்தொன் அன்பது வெலியி லடைகுன்-  
றகர்க்கு மொன்பதுவெலி யுடைய வுரவொன் கொம்பர்நாடுங் குளிர்மலர்ச்சொலை  
யம்பர்நாடன் ஆலங்குடிக்கொன் தெண்டிரைப் பழனத் திரைமுர்நாடன் வண்டிரைத்  
துயர்பொழில் மணற்குடிநாடன் நெரிய னருமொழி நீத்தவினொ[த]ன் காரியமல்லதொர்  
காரி[ய]நினை[யா தா]ராண்டலைமைக் கற்பக சதுசன பொராண்டலைமைப் புணர்புயத்  
துரவொன் கூத்தொழில் கௌர தெத்தொழில் முனைந்த கண்டகர் கரிசறத் துரிசறக்கவி-  
செகமண்டலசுத்தியில் வயப்புவி வளர்த்தொன் வரன்பால் மதியும் [வ]லம்புரி யிடம்-  
புரி யரன்பால் வதியும் [வி]ரிசடைக்கடவுள் நெற்றிக்கண்ணும் நிலத்தவர் நீனைந்த  
தெற்றிக்கண்ணுஞ் சிந்தாமணியும்பொலப் பிறந்த புகழொன் கொலக் கருங்களிற்றுழ-  
வன் கம்பத்தடிகள் மாதவிடங்கு வருபரிவல்ல விதிவிடங்கள் மென்கருப்பாலைத் தலந்-  
தருத் தண்டலைத் தடநிர் நலந்தரு பொன்னிநாடுகிழவொனெ ||—வெலியர்கொன் விதி-  
விடங்கள் விற்ற கம்ப னூலியல்மான் சொழனதிகாரி கொலப் படியின்மெற் பொற்புப்  
பைங்கொவல் விரட்டர் முடியின்மெல் வையத்தான் முயன்று உ பொன்முக் கழஞ்சால்  
மணிப்பட்டம் பூப்புணை மின்மிக்க கட்டமைனு மெற்கட்டி சொன்மிக்க கொவலான்  
விரட்டற் கிணான் குலவெலி காவலான் வா[ழ்] கம்பன் கண்டு ||— சென்னிதிறற்  
ஸ்ரீ ராஜராஜற்கி யாண்டு திகழு மிருபத்தெழிற் செழுநிர் வெலி மன்னிய கம்பன் மஹி-  
மாலைய முவெந்தவெளான் விண்ணப்பத்தால் மணிநிரீர்க்கொவல் வென்னியல் சீர் விர-  
ட்டத்தி லிங்கமொன்று பொன் னூற்றூற் செ-

- 7 ய்ததற்கு வெள்ளிப்பிடம் பன்னிய தொண்ணூறறு [முசு]ழஞ்சடை யம்பொன் பொர்த்-  
தும் அயங்கழஞ்சின்மெற் பத்தும[ாவெ] [||\*]

No. 864. ✓

(A.R. No. 236-A of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரும[கள் டெ]பால [பெ]ருகில[ச்\*] செல்வியும் தனக்கெ உரிமை பூண்-  
[ட]மை [மனக்]கொள காந் . . . . . மறு[த்\*]தருளி வெங்கை-  
னும் கங்கபாடியும் துள[ம்\*]பபாடியும் தடிகைபாடியும் குடமலைனெடுங் கொ[ல்\*]வ-  
முங் கவிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழமண்டலமும் இரட்டபாடி எழரை இலக்க-  
மும் [தி]ண்டிறல் வென்றி தண்ட[ா]ற் கொண்ட த[ன்] . . . . .
- 2 ரா[ஜரா]ஜராஜ[ெ] . . . . . டிகூ-ஆவது ஸ்ரீ[ஜ]யங்கெ[ரண்ட]சொழ-  
ம[ண்]டலத் . . . . . வளநாட்டுக் குறுக்கைக்கூற்றத்து வுரஹு-  
டெய கிருக்கொவலார் லையெயாம் இவ்வூர்த் திருவிரட்டான(ம்)முடையார் ஆட-  
வலாராகு நாங்கள் ஹக்ஷிவ-ஓஜையினால் உடகவ-ஓவூ-மாகத் திருவமுர்துக்குச்  
செய்துகுடுத்த [நி]லமாவது . . . . .
- 3 ன்ற . . . . . இன்னிலமறு . . . . . பாற்க[க]-  
ல்லை . . . . . ருவயனுக்கு வி[ற்]றுக்குடுத்த உணங்கல்பூண்டி நிலத்-  
துக்கும் எங்கள் தைதிரயவளையில் நிலத்துக்கு மெற்கும் தென்பாற்கெல்லை எங்கள்  
டைதிரயவளையில்சூண்டிலும் திருவிரட்ட[ா\*]ன வா[ய்க்கா]லு[ம்\*] வடகும் . . . . .

- 4 யிலு . . . . . க்கனுக்குத் . . . . . கடை . . . . .  
 [எ]ரிந்[ர்] பாய் . . . . . வி சனூரஜித்தவற் செய்துகுடுத்தொம்  
 திருக்கொவலூர் ஸஹையொம் நகரந்திருக்கொவலூர் சங்கரப்பாடியொம் திருவிரட்-  
 டாந(ம்)முடைய ஆடவலார்க்கு நாங்கள் ஸகீவ-ஓஜையினால் உடி[கவ-ஓ]வ்-மாக  
 என் . . . . .
- 5 பொ . . . . . மான முன்றி . . . . . டவ-  
 லார்க்குச் சனூரஜித்தவல் இன்றிலம் இறையிலி தெவதாநமாகச் செய்துகுடுத்தொம்  
 நகரந்திருக்கொவலூர்ச் சங்கரப்பாடியொம் இக்கூற்றத்த வுடிடெயம் அ . . . ம்  
 பெ . . . ன சதுவெ-ஓ . . . . .
- 6 வமா . . . . . ன்று பொக . . . . . டைய  
 விளகைக்கொலால் [சா]ய் கு[ழி](க்) கொண்[டது] ஒருமாவாக நிலம் இரண்டுமாவு-  
 ங் குடுத்தொம் இன்றிலத்துக்குக் கு[ழி]பாற்கெல்லை ஸ்ரீயாகுமவித்தன் மஞ்சி . . . னு-  
 க்கு மெற்கும் தென்பாற்கெல்லை<sup>1</sup> . . . . .

## No. 865.

(A.R. No. 237 of 1902).

ON THE SOUTH WALL OF THE SAME SHRINE.

## I

- 1 ஸ்ரீகை ல-ஓடிவெவிவ-ஓசுலு . . . வந்நக-ஓகலவ[ஓ\*] வ[ஓ-ஓ\*]ஓகலிகாது-ஓய  
 ஸிதுலெலவ)  
 2 ஸாலநடி உ திரலுவநவகூ[வ\*]த்தி ஸ்ரீராஜராஜடிவற்கு யாண்டு அஞ்சாவது  
 நாடுநகரமுங் கூடி-  
 3 இ[ருந்]து ஸ்ரீகாஞ்சிமாநகரில் செப்பெட்டுப்படி செக்கார் செய்யக்கடவ முறைமை  
 எ[ண்]ணையு<sup>2</sup>-

## II

- 1 ானவயிலெ [கூறி] விற்றக்கடவந் இவனுக்கு உகச்சும் பறையும் கொட்டக்கடவதல்லந்  
 ஒரு துறையில் திருண்ண-  
 2 க்கடவநல்லந் தந் மணையிற் செத்த [வட]க்குதிருவாசலுக்குப் புறம்பெ . . .  
 3 துக் குடுக்ககடவ . . . . . ல்லா தெற்றஞ் செய்யக்கடவதல்லந்  
 வாழ்வுக்கும்  
 4 ம்பி . . . . . ம வெற்றிலையும் . . . . . ந்து  
 விற்றக்கடவந் எண்ணை விறகு மல்[வ]ரதும் . . . . . கடவந்<sup>3</sup>

## No. 866.

(A.R. No. 238 of 1902).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- 1 லுஷி ஸ்ரீ [||\*] சாலே கலமறுத்த கொவிராஜராஜகெ-  
 2 சரிவந்கு யாண்டு யெ-வது மிலாட்டு குறுக்கை[க்\*]கூற்றத்-  
 3 து திரு[க்\*]கொவலூர் திருவிரட்டானமுடைய [ஓடி]வற்கு [ஓ\*]வத்த விள-  
 4 னு ஒன்று ஆடு தொண்ணூறும் [சா]த்தந் தயாநிலையான [ஈ]சாநதெ-  
 5 வி [ஓ\*]வத்த விளகு இது திருவுண்ணாழிகை வஜனார் கையவசம் வி-<sup>4</sup>

## No. 867.

(A.R. No. 239 of 1902).

IN THE SAME PLACE.

Published in *Epigraphia Indica*, Vol. VII, p. 144.<sup>1</sup> Incomplete.<sup>2</sup> The inscription seems to have been chiselled away.<sup>3</sup> Fragmentary.<sup>4</sup> Incomplete.

## No. 868.

(A.R. No. 240 of 1902).

## ON THE SAME WALL.

- 1 ஸ்தூலீ ஸ்ரீ[||\*] கொப்பரகெலரிபதீக்கு யாண்டு பதிநஞ்சாவது மிலாட்டுக் குறுக்கைகூற்றத்து திரு[க்]-
- 2 கொவலூர் திரு[ரு]விரட்டாநத்தாழ்வார்க்கு உத்தமசொழமிலாடுடையார் பெண்டாட்டி கணவதி மயிலாடி வநூராதிவந்
- 3 நொநாவிளக்கு ஒந்நிசுக்கு னிசத[ம்\*] உழக்கு நெய் கொண்டு எரிக்க ஈழவிளக்கு ஒந்நு திருக்கொவலூர் [ஸ]லையாரிடை களியக்கழநிக்-
- 4 காணிக் கொல்பாட்டில் கிழக்கடையக் கால்செய்யும் விலை உரவ்யுமும் இறைஉரவ்யுமும் குடுத்துக் கொண்டு குடுத்தென் கணவதி ம-
- 5 யிலாடியெந் இது பநூ[ர]ஹெஸூர ரகெஷ[||\*]

## No. 869.

(A.R. No. 241 of 1902).

## IN THE SAME PLACE.

- 1 ஸ்தூலீ ஸ்ரீ [||\*] திரும[ன்\*]னி வளர இருநில மடகையும் பொற்சய பாவையும் சிந்தனிச் செல்வியும் தன் பெருந்தெவியராக இன்புற நெடுதியில் ஊழியு ளிடைதுறை-
- 2 நாடும் துடர்வனவெலிப் படர் வனவாசியுஞ் சுள்ளிச்சூழ் மதிள் கொள்ளிப்பாக்கையும் நண்ணற்கருமுரண் மண்ணைக்கடக்கமும் பொருகடல் ஈழத்தரை-
- 3 சர் த[ம்\*]முடியும் ஆங்கவர் தெவியர் ஒங்கெழில் முடியும் முன்னவர்பக்கல் தென்னவர் வைத்த சந்தரமுடியும் இந்நிரன் னாமும் தெண்டிரை ஈழமண்டல முழுவதும் எறிப-
- 4 டைக் கொளன் முறைமையிற் குடுங் குலதனமாகிய பலர் புகழ் முடியும் செங்கதிர் மாலை- யும் சங்கதிர்வெலை தொல்பெருங்காவல் பல் பழந்தீவும் செருவிற் சினவிய் இ-
- 5 ருபத்தொருகால் அரைசுகளை கட்ட பரசராமன் மெவருஞ் சாந்தி[மத்\*]தீவரண் கருகி இருத்திய செம்பொற் றிருத்தகு முடியும் மாப்பொரு தண்டாற் கொண்ட கொப்பர- கெசரி-
- 6 பநூராக ஸ்ரீ இராஜெகிரசொழஹெவர்க்கு யாண்டு அ-வது மலாடன சனனாதவளநாட்டுக் குறுக்கைக்கூற்றத்து திருக்கொவலூர் திருவிரட்டான(ம்)முடையார்க்கு மலாடு-
- 7 (உ)டையான் இராமன் மு[ம்\*]மடிசொழன்ஆன ராஜெந்திரசொழமலாடுடையான் முன்றுலையும் அமுதுசெதருள பன்னிருநாழி பாலால் தயிரமுது[க்\*]கு வை[த்த]
- 8 சாவா முவா பசு தொண்ணூற்றூறுங் கொண்டு சகிராதி[த்\*]தவந் அட்டுவதானொம் குருவியமலையன் முங்கிலான கொவல்விடங்க பெருமன்றாடியும் நக்க னுமுனூரான விதிவிடங்க பெ-
- 9 ருமன்றாடியும் இ[வ்\*]விருவொம் இது வநூ[ர]ஹெஸூர ரகெஷ[||\*]

## No. 870.

(A.R. No. 242 of 1902).

## IN THE SAME PLACE.

- 1 ஸ்தூலீ ஸ்ரீ [||\*] திருமன்னி வளர இருநில மடந்தையும் பொற்சய[ப்\*] பாவையுஞ் சிர்த்த- நிச் செல்வியுந் தன் பெருந்தெவியராகி யின்புற நெடுதிய லூழியு ளிடைதுறைநாடுந் துடர்வனவெலி ப-
- 2 டர் வனவாசியுஞ் சுள்ளிச்சூழ் மதிட் கொள்ளிப்பாக்கையும் ந[ண்\*]ணற்கருமுரண் மண்- ணைக்கடக்கமும் பொருகட லீழ்த்தரைசர்த முடியு மாங்கவர் தெவிய ரொங்கெழில் முடியு முன்னவர்பக்கல் தென்னவர் வைத்த சந்தர முடியு மிந்-
- 3 திர னாமுந் தெண்டிரை யீழமண்டல முழுவது மெறிபடைக் கொளன் முறைமையிற் குடுங் குலதனமாகிய பலர் புகழ் [மு\*]டியுஞ் செங்கதிர் மாலையுஞ் சங்கதிர்வெலைத் தொல்பெருங் காவற் பல்பழந்தீவுஞ் செருவிற் சினவி யிருபத்தொரு காலரைசுகளை கட்ட பரசராமன் மெவருஞ் சாங்கி<sup>1</sup>மத் தீவர-

<sup>1</sup> Read சாந்தி.

- 4 ண் கருகி யிருத்திய செம்பொற் திருத்தகு முடியு மாப்பொரு தண்டாற் கொண்ட கொப்பரகெசரிபநூரான ஸ்ரீராஜேஜிரசொழுவெற்கு யாண்டு கூ-ஆவது மில[ர\*]- டான ஜனநாதவளநாட்டு குறுக்கைக்கூற்றத்துத் திருக்-
- 5 கொவலூர்த் திருவிரட்டானமுடைய லேறாதெவற்கு லேறாதத்துத் திருமஞ்சட்காப்புசூ இத்தெவர் தெவதான[ம்\*] இ[ச\*]சிவபுரத்து வியாபாரி குளத்துழான் தொன்றி மண்டகவதும் காமகீழவந் குப்பை அட்டாளமும் உ-
- 6 தெதுருடையாந் [கூ]த்தன் மணலும் உள்ளிட்ட நகர[த்\*]தார்வசம் விழுப்பரையநாட்டு அகநாட்டு ஆழியூர் அத்தியுழான் வெங்கிடவந்
- 7 வெண்காடன் குடுத்த துளைநிறை காசுகல்லாற் பொன் [னைங்கழ]ஞ்ச இப்பொந் ஐயங்- கழஞ்சங் கொண்டு இப்பொன்னுகூப் பவிசையாக ஆயிர-
- 8 வன்கிலாக்கொலால் நிகதம் ஒருபல மஞ்சள் முளை சகிராதித்தவல் இது தெவந் சயங்- கொண்டசொழமண்டலத்து
- 9 ஸ்ரீகொயிலுக்கெ கொடுவ ஊடுவ தானொ முற் சொல்லப்பட்ட முவரு முள்ளிட்ட சிவ- புரத்து நகரத்தொம் இது பநூரையெயூர ரகெஷ[||\*]

### No. 871.

(A.R. No. 243 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமகள் பொலப் பெருநிலைச் செல்வியும் தனக்கெ உரிமை பூண்டமை மன-
- 2 க்கொளக் காணுநர்ச்சாலை கலமறுத்தருளி வெங்கைநாடும் கங்கபாடியும் துளம்பபாடி-
- 3 யும் தடிகைவழியும்\* குடமலைநாடும் கொ[ல்\*]வமும் கலிங்கமும் எண்டிசைய் புகழ்தர ஈழமண்டலமும்
- 4 திண்டிமல் வென்றி தண்டாற் கொண்ட தன்னெழில் வளர் ஊழியு ளெல்லா யாண்டும் தொழுதகை
- 5 விளங்கு மியாண்டெய் செழியரை தெசுகொ[ள்\*] ஸ்ரீகொவிராசராச ராசகெசரிபநூற் கியாண்டு யெ-ஆவ-
- 6 து குறுக்கைக்கூற்றத்து திருக்கொவலூர் இஞ்சிப்பாற னட்டனிராமன் ஆண்டார் திரு- விரட்டானமு[டை\*]யார்[க்\*]கு
- 7 வைத்த நொந்தாவிளக்கு ஒன்றுக்கு வைத்த ஆடு தொண்ணூற்றாறு இவை வநூறெ- யூர
- 8 ரகெஷ[||\*]

### No. 872.

(A.R. No. 244 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமன்னி வளர இருநில மடந்தையும் பொர்சயப் பாவையுஞ் சிர்த்தனிச் செ-
- 2 ல்விபுந் தன் பெருந்தெவியராசி இ[ன்]புற நெடுதுயர் ஊழியு ளிடைதுறைநாடு னூடர்- வனவெவிப்
- 3 படர் வனவாலியுஞ் சள்ளிச்சூழ் மதிட் கொள்ளிப்பாக்கையு நண்ணற்கருமுரண் மண்- ணைக்கட-
- 4 க்கமும் பொருதட ரீழத்தரைசர் த[ம்\*] மு[டி]யு மாங்கவர் தெவிய ரொங்கெழில் முடியு முன்னவ[ர்\*]பக்கல் தெ-
- 5 ன்னவர் வைத்த சகரமுடியு மிணிர னு[ர]மு கெண்டிரை யீழமண்டல முழுவது மெறி- படைக் கொளர் முறை-
- 6 மையிற் குடுங் குலதனமாகிய பலர் புகழ் முடியுஞ் செங்கதிர் மாலையுஞ் ச[ங்\*]கதிர் வெலைத் தொ-
- 7 ல்பெருங்காவற் பல்பழனீவு மாப்பொரு தண்டாற் கொண்ட கொப்பரகெலரிவன்மரான ஸ்ரீரா-
- 8 ஜெகூசொழுவெற்கு யாண்டு கூ-வது மலாடான ஜநாதவளநாட்டுக் குறுக்கைக்கூற்- தத்து



- 9 ஸ்ரீஹ்ருஷ்யந் திருக்கொவலூரா ஸலெயொயாம் நிலவிலை யாவணம் இந்நாட்டுப் பாணூர்க்-  
 10 கூற்றத்து ஸ்ரீஹ்ருஷ்யந் கடறியூற்றான கலிமல்லவதுஷ்டிமங்கல[ம்\*] யானுங்கணத்-  
 11 தானுள் குரவசரி மாயவஸூஷ்டி-திதுனுக்கு நாங்கள் விற்றுக்குடுத்த நிலமாவது எங்களுர்  
 12 பழுவெரி கழகுறுஞ்சூவிக்காறயெ விற்பதற்கு கீழ்பாற்கெல்லை கூனிக்கங்கைக்கு மெற்கு-  
 13 ந் தென்பாற்கெல்லை தெவதானங் கல்லைக்கவர் நிலத்துக்கு வடக்கு மெல்பாற்கெல்லை  
 14 செ(ர)ப்புக்கா[னு]க்குக் கிழக்கும் வடபாற்கெல்லை செப்புக்கானுக்கெ தெற்குமாக இந்-  
 நாற்பெரெல்லை-  
 15 யி லகப்பட்ட நிலம் அரைமாவும் இதன் கீழைக் கூனிக்கங்கையி விதநொடு மெற்கடய  
 ஒருமாவு-  
 16 . . . . . ற்று கொளவுடைய விலைஉய்யும் இறைஉய்யும்  
 மறக்கொ<sup>1</sup>

## No. 873.

(A.R. No. 245 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமன்னி வளர இருநில மடசையும் பொற்செயப் பாவையும் சிந்த-  
 தனிச் செல்வியும் தன் பெருநெய்யிராகி இன்புற நெடுதுயில் ஊ-  
 2 ழியு ளிடைதுறைநாடும் துடர்வனவெலிப் படர் வனவாசியும் சுள்ளிச்சூழ் மதிள் கொள்-  
 ளிப்பாக்கையும் நண்ணற்கரு முரண் மண்ணைகூட-  
 3 க்கமும் பொருகடல் ஈழத்தரைசர் த[ம்\*] முடியும் ஆங்கவர் தெவிய ரொங்கெழில்  
 முடியும் முன்னவர்பகல் தென்னவர் வை(ய்)த்த சகர முடியும் இசிர ன[ர]-  
 4 மும் தெண்டிரை ஈழமண்டலம் முழுவதும் எறிபடைக் கொளன் முறைமையில் சூடும்  
 குலதனமாகிய பலர் புகழ் முடியும் செங்கதிர்மாலையும்  
 5 சங்கதிர்வெலை தொல்பெருங்காவல் பல்பழனிவும் செருவில சினவில் இருபத்தொருகால்  
 அரைசகளை கட்ட பரசுராமன் மெவருஞ் சாசீமற்றீவரண் கரு-  
 6 தி இ[ரு\*]த்திய செம்பொற் றிருத்தகு முடியும் பயங்கொடு பழிமிகமுயங்கியில் முதுகிட்  
 டொளித்த ஜயசிங்கன் அளப்பெரும் புகழ்ஒடும் பிடியில் இரட்டபாடிஎழரை[யி]லக்க-  
 மும் ந-  
 7 வநெதி குலப்பெருமலைகளும் விக்கிரமவிர சக்கரகொட்டமும் முதிர்வடவல்ல மதுரமண்-  
 டலமும் காமிடவளைய் நாமணைக்கொணமும் வெஞ்சிலைவிரப் பஞ்சப்பள்ளியும் பாச-  
 டை-  
 8 பழன மாசணிதெசமும் அயல்வில் வண்கிர்த்தி ஆதிநகரவையில் சகீரன் தொல்குலத் தி-  
 ளீராதனை வெஞ்சமர்[வி]ளாகத் தஞ்சவித்தருளி ஒண்டிற வியானையும் பெண்டிர் ப-  
 9 ண்டாரமும் நித்திலநெடுங்கட லுத்திரலாடமும் வெறிமலர் திர்த்த தெறிபுனற் கங்கை-  
 யும் அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்தி சங்கிராமவிசையொ(ர்)[த்\*]துங்கபநீனாகிய  
 கிடார-  
 10 த்தரைசனை வாகையம்பொருகடற் கும்பக்கரியொடு மகப்படுத் துரிமையிற் பிறக்கிய  
 பெருநெதிப் பிறக்கமு மார்த்தவநகநகர் பொர்த்தொழில் வாசலில் விச்சாதிர தொர-  
 ணமு மொய்த்தொளிர்  
 11 புனைமணிப் புதவமுங் கனமணிகுதவமு[ம்\*] நிறைஸ்ரீவிஜெயமு ளுரைஞிர்ப்பன்னையு  
 நன்மலைபூரெயிற் ரென்மலையூரு மாழ்கட லகழ்சூழ் மாயிருடிங்கமுங் கலங்காவல்-  
 விற விலங்க[ா\*]சொகமு-  
 12 ங் காப்புறு நறைபுனல்<sup>2</sup> மாப்பொப்பாளமுங்<sup>3</sup> காவலம்புரிசை  
 13 மெவலிபங்கமும் விளைப்பைனூறுடை வளைப்பை-  
 14 னூறுங் கலைத்தக்கொர் புகழ் தலைத்தக்கொலமும் திதமா-  
 15 வல்வினை மாதமலிங்கமுங் கலாமுதிர் கடுகீற விலாமுரிதெச-  
 16 மு நெனசூலர் பொழில் மானசுவாரமு ஜொடுகடற் காவற் கடுமுர-  
 17 ட் கடாரமு மாப்பொருதண்டாற் கொண்ட கொப்பரகெசரிப-  
 18 ளாரான உடையார் ஸ்ரீராஜேசாழ்தெவற்கு யாண்டு உய்க-  
 19 ஆவது பெருசூரம் உத்தமசொ[ழ\*]நல்லூருடையான் வெண்காட-  
 20 ன் சங்கரான தண்டனாயகன் ராஜராஜ விழுப்பரையன் ஜ-  
 21 னனாதவளாட்டு சூறுகைகூற்றத்து திருக்கொவலூரான<sup>4</sup>

<sup>1</sup> The rest of the inscription is built in.<sup>2</sup> Read திறைபுனல்.<sup>3</sup> Read மாப்பப்பாளமுங்.<sup>4</sup> Incomplete.

## No. 874.

(A.R. No. 246 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*]
- 2 புகழ்மாத்
- 3 விளங்க ஜ-
- 4 யமாத் விரும்-
- 5 பந்லமகள் [ந்]-
- 6 லவ மலர்மக-
- 7 [ள்] புணஜ உ-
- 8 [ரி]மையிற் சிறக ம-
- 9 ணிமுடி குடித் தி-
- 10 [க்க]ணைத்தும் தந் ச-
- 11 [க்]கர நடாத்தி விரலி-
- 12 ஹாலனத்துப் புல[னி]-
- 13 முழுதுடையாளொடு-
- 14 ம் விற்றிருநூருளின கொ[வி]ராஜ-
- 15 கெச[ரி] வநூரான உடையார்
- 16 ஸ்ரீ கொலொத்துங்கசொழெ-
- 17 தவற்கு யாண்டு ச-ஆவது
- 18 ஜனனாதவளநாட்டுக் குறு-
- 19 க்கைக்கூற்றத்து திருக்கெ[ர]-

- 20 வலூர் உடையார் திருவிரட்ட-
- 21 ானமுடைய நாயனா[ர்\*]க்கு கி[ளி]-
- 22 [யூ]ர் மலையமான் பெரியஉ-
- 23 டை[யா\*]னான இராச[ராச\*]  
செத்யரா-
- 24 யனென் இன்னாயனார்க்குத் [தி]-
- 25 ருக்காத்திகை திருநாளுக்கு-
- 26 ம் திருநா[ட்\*][ப]டிக்கும் சந்திக்-
- 27 கும் அரியூர் நான்கெல்லை-
- 28 க்குள்பட்ட நஞ்சை புஞ்சை-
- 29 ச அனைத்தாயம் உள்பட்-
- 30 ட கடமை குடிமை எப்பெ-
- 31 ற்பட்டனவும இன்னாய-
- 32 னார்க்கு சந்திராதித்தவலை[ர]
- 33 செல்வதாக கல் வெட்டி[க்\*]-
- 34 குடுத்தென் இரா[ச\*]ராச செதி-
- 35 ராயனென் இது பன்மா-
- 36 ஹெஸூர ரகெஷ[||\*]

## No. 875.

(A.R. No. 247 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*]
- 2 பூமியு னிருவு னாமெய் புணர வி[க்கி]ரமத்தால் ச-
- 3 க்கர நடாத்தி விஜெய[ா\*]விஜெயம் பண்ணி விரலி-
- 4 ன்ஹாலனத்து புலநமுழுதுடையாளொடும்
- 5 விற்றிருநூருளின கொவிராஜகெசரிபநூரான உடையார் ஸ்ரீராஜெனூசொழெ-
- 6 டெவற்கு யாண்டு ச-ஆவது ஜநநா[தவள\*]நாட்டு குறுக்கைக்கூற்றத்-
- 7 துத் திருகொவலூர்த் திருவிரட்டாநமுடைய ஶஹாடெவ-
- 8 ற்கு பெருங்குறும்பந் அமுனை கண்டந் தத்தையான உத்தட்டெ-
- 9 சாழநாடாழ்வானைச் சார்த்தி சதிரந் நானூற்றுநாந அதிராஜெனூ-
- 10 க் கொவலராஜந் வைத்த திருநொனாவிளக் கொந்துகு வைத்த சா-
- 11 வா முவாப் பச நயஉ இது பநூயெஸூர ரகெஷ [||\*]

## No. 876.

(A.R. No. 248 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ
- 2 ஸ்ரீ [||\*] பூமி-
- 3 பு னிருவு
- 4 னாமெய்
- 5 புணர விகிரம[த்]-
- 6 தால் சகிர நட[ர]-
- 7 த்தி விஜெய[ா\*][வி]-
- 8 ஶெகம் பண்ணி
- 9 விரலிந்ஹால-
- 10 நத்து புலநமுழுது-
- 11 டையாளொடும் விற்ற[றி]-
- 12 ருநூருளின கொவிராஜகெ-
- 13 ஶரிபநூரான உடையார்
- 14 ஸ்ரீராஜெனூசொழெவ[ற்]-
- 15 கு யாண்டு ச-ஆவது மல[ர]-
- 16 டாகிய ஜனநாதவளந[ர]-

- 17 ட்டு கு[று]க்கைக்கூற்றத்துத் திரு-
- 18 [க்\*]கொவலூர்த் திருவிரட்ட[ர]-
- 19 நமுடைய ஶஹாடெவ[ர்]-
- 20 க்கு ராஜெனூசொழெவ[ள]-
- 21 நாட்டுத் திருமுனைப்பாடி கு[ன்ற]-  
த்தார்
- 22 நாட்டு ஆதநூர்வாட்[ரை]க ஆதநூர்-  
வா-
- 23 ட்டையுடையார் பொந்திட்டையெந்
- 24 எந் மகந் கணவதியான [அ]திராஜெ-  
னூ முனையா[தி]ரா-
- 25 யனைச் சா[ர்\*]த்தி வைத்த திருநு-  
னாவிளக் கொந்துகு
- 26 வைத்த சாவா முவாப் பெராடு தொ-  
ண்ணூற்று இது பநூ[ர]-
- 27 யெஸூர ரகெஷ[||\*]

## No. 877.

(A.R. No. 249 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமியும் திருவும் தாமெ புணர்சூ: விக்கிரமத்தால் சக்கர நடாத்தி [வி]-
- 2 ஜயலிஹாஸநத்து விற்றிருகருளிர கொப்பரகெசரி[வ]தூரந உடையார் ஸ்ரீராஜேசு-  
சொழிவெற்கு யாண்டு இறண்டாவது ஜநநாதவளநாட்டுக் குறுக்கைக்கூற்றத்து தி-
- 3 ருக்கொவலூர் திருவிரட்டாந[ம\*] உடையார் கொயிலெய் பெண்ணை வடகரை விலை-  
யூர்நாட்டு நெற்குப்பை இருக்கும் நெல்க்குப்பை[உடையாநாந கொதண்டன் கண்ட-
- 4 நாந மதுராஜகவளநாடாழ்வாரெந் என் சிற்றப்பன் உபகாரி மல்லன் பருக்கலுடையாந்  
பிரி[திவெண்காடந் கையிலெய் பிரமாதல்பட்டமையில் அவனைச்
- 5 சார்த்தி வைத்த விளக்கு அரை அரைக்கும் வைத்த சாவா முவா நற்பசு பதிநாறு இவை  
கைக்கொண்டு நிமஜம் செலுத்த[க்\*]க[ட]வொமாநொம் இக்கொயிலி-
- 6 ல் திருவுண்ணழிகை ஸலெயொம் இது பநாஹேஸூர ரகெஷ ||உ

## No. 878.

(A.R. No. 250 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமகள் பொலப் பெருநிலச் செவ்வியும் தனக்கெ யுரி[ரை]ம புண்டமை  
மன[க்\*]கொள காண(த)னூர்சா-
- 2 லை கலமறுத்து வெங்கைஞாடுங் கங்கபாடியும் துளம்பபாடியும் தடிகைவழியும் குடமலை-  
நாடுங் கொ-
- 3 ல்லமும் கவிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழமண்டலமு[ம்\*] திண்டிறல்வென்றி தண்-  
டா[ற்\*] கொண்டு தன்நெ-
- 4 ழில் வளர் ஊழி எல்லா யாண்டும் தொழுதகை விளங்கு[ம்\*] யாண்டெய் செழுஞரை  
தெசுகொள் ஸ்ரீகொவிராஜராஜகெசரி-
- 5 பநூர்க்கி யாண்டு யெ-ஆவது மிலாடாந<sup>1</sup> சனநாதவளநாட்டு குறுக்கைக்[ற்\*]றத்து  
வூரூதெயம் திருக்கொ(வ்)வலூர் ஸலெயொ[ரா]-
- 6 ம் இவ்வூர் திருவிரட்டானத்து ஸுவாஸந(ம) மெழந்தரு(ள்)ளிஇ ருந்த கொவலவிடங்-  
கற்கு நாங்கள் திருவமுதுக்கு செ[ய்\*]துகுடு-
- 7 த்த நிலம் பத்து மாவுக்கும் இவ்வூர் கிழவனைஇற் புலத்து[க்\*]கு தெற்கடைய பத்து  
செறுவுக்கும கிழபால்கெல்லை-
- 8 திருவிரட்ட[ர\*]ன தலைவாய்க்கு மெற்கும் தென்பாறகெல்லை களியக்கழி கொ[ற்]பா-  
ட்டுக்கு வடக்கும் மெல்பாற்-
- 9 கெல்லை களியம்முடையான் செறுவுக்கு கிழக்கும் வடபாற்கெல்லை திருவிரட்டான தலை-  
வாய்க்கு தெற்கு-
- 10 ம் இவ்விசை[த்\*]த பெருநான்கெல்லைஇலு மகப்பட்ட நிலம் பத்து செறுவும்
- 11 திருவிரட்டாநத்து கொவலவிடங்கற்கு திருவமுதுக்கு இறை இலியாக இறை இழிச்சி  
சன்தராதி[த்\*]தவற் செ[ய்\*]துகுடுத்தொம் ஸலெயொம்
- 12 இது பநாஹே.
- 13 ஸூர [ர\*]கெஷ [||\*]

## No. 879.

(A.R. No. 251 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] புகழ்மாதா விளங்க சயமாது விரும்ப நிலமகள் வளர மலர்மகள் புணர  
உரி[ரை]மயிற் சிறந்த மணிமுடி சூடி வில்லவர் குலை-
- 2 தர மிநவர் நிலைகெட விக்கலந் சிங்கணந் மெல்கடல் பாய்த் தூரத்தி திக்கரைத்திலுந் தந்  
சக்கர நாடாத்தி விரலிஹ[ர]வநத்துப் புவநமுழுதுடை-
- 3 யாளொடும் விற்றிருகருளிய கொராஜகெசரிவநூரந உடையார் ஸ்ரீ குலொத்துங்க-  
சொழிவெற்கு யா[ண்]டு யெ-ஆவது ராஜேசு-

<sup>1</sup> The letter ந is corrected from க.

- 4 சொழவளநாட்டு தாமர்நாட்டு திருமுறைப்பாடிப் பெண்ணைத்தெக்கரை கிளியூரு-  
டைய மலையமாந் கு[ரி]யந் ஊவனசாகயநா-
- 5 ந மலையகுல(ர)ராசந் இவ்வூருடைய மலையமாந் ச[தி]ரந் மலையநாந ராஜெஜூ-
- 6 சொழ மலையமாணைச் சார்த்தி மிலாடாகிய ஜநநாதவளநாட்டுக் குறுக்-
- 7 கைக்கூற்றத்து திருக்கொவலூர் திருவிரட்டாநமுடைய லெலையெவற்கு சந்-
- 8 திராதித்தவல் நின்றெரிய வைத்த திருநந்தாவிளக்கு எழுசு கு விட்ட சாவா முவா பசு  
. . . . .
- 9 டந் கை[க்\*]கொண்ட பசு இருதூற் திருபத்தநாலும் இவை வநூலெஹூர ரகெஷு 8

## No. 880.

(A.R. No. 252 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமகள் பொலப் பெருநிலைச் செல்வியும்) ஊனக்கெ உரிமை பூண்டமை  
மனக்கொளக் கா(ன்)ஊநூர்சாலே கலமதுத்தருளி வெங்கைனும் கங்கபாடியும்
- 2 துளம்ப[ப\*]பாடியும்) ஊடிகைவழியும் குடமலேநாடும் கொல்லமும் கல்ங்கமும் எண்-  
டிசை புகழ்தர ஈழமண்டலமும் இரட்டபாடி எழரைஇலக்கமு(ம்) கீ-
- 3 ண்டிதல் வென்றி தண்டாற் கொண்டு தன்நெழில் வளரு(ழிபூ)ழியு ளெல்லா வியாண்டு  
கொழுதகை விளங்கும் யாண்டெ செழியரைத் தெக்கொள் ஸ்ரீகொவிராஜ-
- 4 ராஜகெசரிபநூரந ஸ்ரீராஜராஜெவற்க்கு யாண்டு இருபத்தொன்பதாவது ஸ்ரீஜயங்-  
கொண்டசொழமண்டலத்து மிலாடாக ஜநநாதவளநாட்டுக் குறுக்கைக்கூற்றத்து
- 5 திருக்கொ[வலூர்] திருவிரட்டாநமடைய மாநெவர் பசு தூற்றைம்பது சாவா முவாப்  
பெரும்பசுவாக இப்பசு தூற்றைம்பதுங் கொண்டு பசு ஒன்றுகு பாலாழாகாக நீசதம்  
பால் பதகீ-
- 6 நூழி முழுகூப் பால் உச்சம்பொது பாலாடியருள ஊராழித்தவல் அட்டகூடவ  
இடையர் தான்நி வாஞ்சிரவனும் நம்பூரன் கிரனும் வைகுகன் முள்ளியும் காண்  
அண்ணமுடி இவ்விடையர் நா-
- 7 ல்வர்கும புணை இக்கூற்றத்து ஸ்ரீஜெயம் திருக்கொவலூர் லெலையாரும் இக்கூற-  
றத்து ஸ்ரீஜெயஞ் சிற்றிங்கூர் லெலையாரும் இக்கூற்றத்து ஸ்ரீஜெயம் அக்கள-  
மல்லச்சதுவெ-6-
- 8 திமங்கலத்து லெலையாரும் இக்கூற்றத்து மருதூர் ஊராரும் [இ]த்திருவிரட்டான-  
முடைய லெல[ர\*]ஜெவர் திருவுண்ணுழிகை லெலையா ரனைவரும் இஜெவர்கு நீத்தல்  
நீவனஞ் செய்யக்கடவ இடைய ரனைவரும் இப்பரிசு நீ-
- 9 சதம் பதக்கீநூழி முழுகூப் பால் சஜூரஜிதவல் அட்டுவிசுகூடவாரர்கள் இவை பதாஹெ-  
ஹூர ரகெஷு இவை ரகூப்பார் ஸ்ரீபாத ஜலை மெலன|உ பால்குங் கொவலூர் சிற்-  
றிங்கூர் மருதூர்பதி மல்லம் பதிற்றுப் பத்தொடு
- 10 பதிற்றைஞ்சான காலிகூப் புணையாகத் திருவுண்ணுழிகையார் கைகொண்டு கறவை  
ஒன்றா லாழாக்காங் கண்கூக் கொலிக் கொள் பால் பதிநெண்ணுழி முழுகூ கொவல  
விரட்டர்கு மஞ்சனமாட சூடுத்தான் வெலிகொள் திறந் கூம்-
- 11 பன் விதல் விதிவிடங்கள் வெஊர்பிரா னருமொழிகு விண்ணப்பஞ் செய்தெ |||—

## No. 881.

(A.R. No. 253 of 1902).

ON THE EAST WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] சொழகொளதெவற் கி [யா\*]ண்டு ந-ஆவது ஜனன-
- 2 தவளனாட்டுக் குறுக்கைக்கூற்றத்து திருக்கொவலூர்த் திருவிர-
- 3 ட்டானமுடைய மாநெவற்கு இன்னாட்டு விரசொழபுரத்து வியாபா-
- 4 ரி அம்முள்ளி தண்டியாகிய விரசொழபுர மாயிலட்டி ச[ந்\*]திராதித்தவற்
- 5 நொந்தாவிளக் கொள் நெரிப்பதற்கு வைத்த வாடு தொண்-
- 6 ணூற்றா(ர)று இவை சாவா முவாப்பொரூடு இது வநூலெஹூ-
- 7 ர ரகெஷு [||\*]

## No. 882.

(A.R. No. 254 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] சாலை கலம்அறுத்து வெங்கைநாடு[ம்\*] கங்கபாடியும் துளம்பபாடியும் தத்தபாடியும்
- 2 தடிகைவழியுங் கொண்ட ஸ்ரீகொராஜராஜராஜகெசரிவநூற்கு யாண்டு
- 3 யச-ஆவது மலாட்டுக் குறுக்கைக்கூற்றத்துத் திருக்கொவலூர்த் திருவிரட்டானத்தாழ்வார்க்கு மலாட்டு நாட்டுமன்றாடி திர-
- 4 ன் மலையராதித்தனான திசையமாணிக[ப் பெ]ரையன் வைத்த நந்தாவிளக்கு ஒன்றினு-  
க்கு வைத்த ஆடு தொ-
- 5 ண்ணூற்றாறு இது ஸ்ரீராஜத்தவசு வநூலெ-
- 6 ஸ்ரீ ராகெஷ [||\*]

## No. 883.

(A.R. No. 255 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொவிராஜ(ர்)ராஜ(ர) ராஜகெசரிப-
- 2 த[க்\*]க்கி யாண்டு யச-ஆவது மிலாட்டுக் குறுக்-
- 3 கை[க்\*]கூற்றத்து வெண்மாறுடைய நில-
- 4 ன் மாதெவனான மலையர்பிம மிலாடப்[பெ\*][ரை]-
- 5 [ய\*]ன் அகமுடையா[ள்] பரதானி வைத்த விள-
- 6 சூ ஒரு விளகினால் வாடு தொண்ணூறுஞ்சகீ 1

## No. 884.

(A.R. No. 256 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமடனையும் ஜயமடனையும்<sup>2</sup> திருப்புயங்களில் இந் திருப்ப இருநில-  
கன் ஒருகுடை நிழ [ர]னைத்தாழியும் ம-
- 2 (ம)ன்னி வாழ மெருவிற் புனி யிருத்தி விரலிஹாலுநத்து விற்றி[ரு\*]கருளி மாப்புகழ்  
மனுவொ[டு] வளர்த்த கொப்பரகெச[ரி]வநூரந உடை-
- 3 யார் ஸ்ரீ அதிராஜெஜெஜெவற்கு யாண்டு ந-றாவது ஜநநாதவளநாட்டுக் குறுக்[ரை]கக்  
கூற்றத்துத் திருக்கொவலூர் திருவிரட்ட[ர]முடையார்க்கு
- 4 விராராஜெஜெவளநாட்டுப் பெண்ணை வடகரை ஆடையூர்நாட்டு ஆடையூர் முத்தன் கா-  
மனான கரிகாலசொழ ஆடை[யூ]ர்நாடாழ்வாந் உ-
- 5 த்தமசொழவளநாட்டு சரத்தூர் இருக்கும் குறிச்ச[ன்] நகிசின்கனான ஜயங்கொண்ட-  
சொழக் கட்டிம[ர]ப்ப[ர]த்திராடாழ்வா[ன் மு]ருகன் நெற்குப்-
- 6 பைஉடையான் அய்யாநந் குப்பை பட்டமையில் இவனைச்சார்த்தி வைத்த திருநகா-  
விளக்கு க-[று]க்கு விட்ட சாவா முவாப் பெ-
- 7 ரும்பசு நயஉ-ம் வில்லி[க்]கொள்வசம் இ'

## No. 885.

(A.R. No. 257 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமகள் மருவிய செங்கொல் வெணன் முன்னொன்(ன்) செனை பினனது  
வாக முந்நெதிரென் திரட்டபாடி எழரைஇலக்கமுங் கொண்டு கொல்லாபுரத்து
- 2 ஜயலும்பம் நாட்டி முந்நாணை தவிர்த்து தன்நாணை செலுத்தி எதிரம[ர்\*] பெறா தெண்-  
டிசை நிகழப் பறையது கறங்கப் பெராற்றங்கரைக் கொப்பத்து வகெதிர்-
- 3 பொருத ஆஹவமல்ல நஞ்சிப் புறக்கிட்டொட அவநாணையுங் குதிரையும் பெண்டிர் பண்-  
டாரமும் கொண்டு விஜைஅபிஷேகம்பண்ணி விரலிங்நாலுநத்து[து] வீற்றி-

<sup>1</sup> The inscription is left unfinished.<sup>2</sup> The letter ட is written below the line.

- 4 ருணருளின கொப்பரகெவரிவநூரான உடையார் ஸ்ரீராஜேஜுதெவற்கு யாண்டு எழா-  
வது ஜயங்கொண்டசொழமண்டலத்து சிங்கபுரநாட்டு நெ[ன்\*]மவிஉடைய வெண்கா-
- 5 டன் செல்வநாக சிங்க[க\*]புரநாட்டு விழுப்பரையந் திருமுனைப்ப[ா]டித் தாமர்நாட்டு  
தாமருடை[ய\*] ஐயாதநைச் சார்த்தி ஜநநாதவளந[ாட்]டுக் குறுக்கைக்கூற்றத்துத்  
திருக்கொ-
- 6 வலூர் திருவிசட்டாநமுடையார் கொயிலெ சகராதித்தவற் நின்றெரிய வைய்த்த திரு-  
னனாவிளக்கு ஒன்றினுக்கு வைத்த சாவா முவாப் பெரும்பசு நயஉ
- 7 இது பநாயெஸூர ஈடுகெசு ||-

## No. 886.

(A.R. No. 258 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸூஷி ஸ்ரீ [||\*] திருமகள் மருவிய செங்கொல்வ-
- 2 ளவந் தன் முன்னொன் செனை பின்னதுவாக முந்நெ-
- 3 திரெந்து இரட்டபாடி எழரையிலக்கமுங் கொண்டு கொல்-
- 4 லாபுரத்து ஜயஸும்ப நாட்[டி] முநூணை தவ[ா\*]த்து பிந்நா-
- 5 ணை [டு]சலித்தி எதிரமர் பெறாது எண்டிசை நிகழ மு-
- 6 மையது கறங்க ஆஹவ[ம]ல்லன் அடற்செனை யெ-
- 7 ல்லாம் பாச[து\*] நிகழப் பசம்பிண மாக்கி பெராற்றங்-
- 8 கரைக் கொப்பத்து ஆஹவமல்ல னமர் புறக்குடுப்ப ஆங்-
- 9 கவந் ஆணையுங் குதிரையும் ஒட்டக [ந்]ரைகனும் பெண்டிர் பண்டாரமும்
- 10 விஹமும கொண்டு விரவல்ஹாவ[ந்]த்து விற்றிருணருளின கொப்பரகெசரிவநூ-
- 11 ராந உடைய[ார்] ஸ்ரீராஜேஜுதெவற்கு யாண்டு கூ-ஆவது ||— ஜநனா[த]வளநாட்டு-
- 12 க் குறுக்கெக்கூற்றத்து மருதாரோமெ அரையந் மாச[று]சொதியாற் லெநாபதி-  
கள் து-
- 13 ளம்பராஜர்பக்கல் விலைகொண்டு திரு[க்]கொவலூர்த் திருவிச[ட்டா]நமுடை[ய\*]  
மாதெவற்கு ஸனிவிளக்கு-
- 14 ப்புறமாக நாங்க[ள்\*] விற்றுக்குடுத்த நிலமாவது எங்க[னூ]ர் ராஜவிச்சாதிரப்பெரெரிக்  
குண்டினில் தடி ஆற்றால்
- 15 திருவுலகன[னூ]படிகொலால் இரண்டா[யி]ரங் குழி . . . . ஒருவெலியாக வெளி  
ஒன்றுக்கு நாற்பாற்கெல்-
- 16 லை கருவம்பாக்கிழாந் பட்டிநீரயில் . . . ரகுண . . . . னுக்கு . . தென்பாற்-  
கெல்லை எரிப்பட்டிக்கு வடக்கு
- 17 மெல்பாறகெல்லை ராஜவிச்சாதிரப்பெ(ர்)ரெரி[க்\*]கு . . . . கிழக்கு வடபாற்-  
கெல்லை அம்பல[ப்]பட்டிக்குப் பா[ய்\*]-
- 18 ன வா[ய்\*]க்காலுக்கு தெற்கு இ[ந்\*]நாந்கெல்லை நடுவுபட்ட நிலம் ஒரு வெளி[க்\*]கு  
எமமி விசைவி விலைஉய்யமும இறை-
- 19 உய்யமும அற[க்]கொண்டு இந்நிலம் [சகராதித்த]வல் இறையினியாக விற்று[க்குடுத்  
தொ][ம்\*] [மருதா][ரு\*]ரோம் இது[க்\*]கு முன்பு நிர்பாயும் பரி-
- 20 செ[மி]ந்ரும் கிழநீரும் பெறுவதாகவு . . . . . பெறாதொமாகவும் இப்பரிசு  
இறை-
- 21 இலியாக<sup>1</sup>

## No. 887.

(A.R. No. 259 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸூஷி ஸ்ரீ [||\*]
- 2 விரமெ துணையாகவு ழி[யாகடு]-
- 3 ம [ய]ணியாகவுஞ் செங்கொ [லொச்]-
- 4 சிக் கருங்கலி கடினூ தெ[ன்\*]னனை த-
- 5 [லை]கொண்டு [சுர]னைத் திறை[டு]-
- 6 [க]ராண்டு வெ[று]களத் தாஹவ[ல்]-
- 7 [ல\*]னை [ஐ]ம்மடி வென்கண்டு வெங்[கை]-
- 8 [நாடு] மி[ட்டு] த[ன்]னுடன் பிறகு [மு]ன்னவ[ர்] [விர\*]-

<sup>1</sup> Unfinished.

- 9 த முடித்து த[ந்]நடி பணிக விஜையாத[ததர்]-
- 10 சூ வெங்கைமண்டல ம[ரு]ள தன் கழல்[டி]
- 11 [பணி]க மன்னர்சூ கடாரம் எறினூ குடுத்தருளி டெ[சா]-
- 12 [மி]சுவரணைக் [க]ந்நரகெசத்தைக் [டு\*]கெவிடத் தூரத்[தி]
- 13 [த]ன்னடி யடைக [வி]க்கிரமாதித்தற்கு இரட்டப[ர]-
- 14 [டி] எறினூ குடுத்தருளி உலகமுழுதுடையாடெ[ளா]-
- 15 [டு]ம் வீற்றிருநருளின கொப்பரகெசரிபதரா[ன]
- 16 [உ]டையார் ஸ்ரீவிநாயகஜெனூடெவறகு யாண்டு [எ]-
- 17 [ழ]ாவது ஜநநாதவ[ள\*] நாட்டுக் குறுக்கைக்கூ-
- 18 [ற்ற]த்து திருக்கொவலூர் திருவிரட்டானமுடை-
- 19 ய[ர\*]ர் கொயிலிலெ உத்தமசொழுவளநா-
- 20 ட்டு வெட்டவலத்து இருக்கும் பூதுடையாசி[ச]-
- 21 [ன்] பள்ளிமல்வி பூசலில் பட்டமையில் ப-
- 22 [ங்கள]நாட்டு மாதளம்பாடி மாதளம்பாடிஉ-
- 23 டையான சொமன் தெவநாத கங்கைகொ-
- 24 ண்டசொழ பிருதிகங்கரையனென மெ-
- 25 ந்படியானைச் சார்த்[தி\*] வைத்த திருநூலாவிள-
- 26 க்கு ஒன்றுக்கு வைத்த சாவா முவா பெ-
- 27 ரும்பச நயஉ இவை கை[க்\*]கொண்டு இவ்-
- 28 விளக்கு லீஷவவாஹநடெவற்கு எரிக்ககட-
- 29 வெ[ம்\*] ஸ்ரீநாத[ம்\*]உடைய சிவஸூராத்நரொம்
- 30 [ச]சூராத்[த்\*]தவற் பதூறெஹூர ரகெஷ ஹா வ

No. 888.

(A.R. No. 260 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமன்னி வளர இருநி-
- 2 ல மடந்தையும் பொற்[டு\*]சயப் பாவையுஞ் சிர்-
- 3 த்தனிச் செல்வியுந் தன் பெருந்தெவியராகி
- 4 இன்புற நெடுதயி ருழியுளி(ன்புறனெ இ)டை-
- 5 துரைநாடுந் துடர்வனவெலிப் படர் வளவாசிச் ச-
- 6 ள்ளிச்சூழ்மதிட் கொள்ளிப்பாக்கையும் நண்ணற்க-
- 7 ருமுரண் மண்ணைகடக்கமும் பொருதடர்த் தீழ்த்தரை-
- 8 சர் தம் முடியும் ஆங்கவன தெவிய ரொங்கெழில் முடியு மு-
- 9 ன்னவர்பக்கல் தெனந(ர)வர் வைத்(கி)[த\*] சந்தரமுடியும் இந்திர
- 10 னாமுந் தெண்டிரை ஈழமண்டல முழுவதும் எற்படை-
- 11 க் கெரளர் முறைமையிற் சூடுங் குவதனமாகிய பலர்புகழ்
- 12 முடியுஞ் செங்கதிர்மலை வெங்கதிர்வெலை தொல்பெருங்-
- 13 காவல் பல்பழந்தீவு மாப்பெருந் தண்டாந் கொண்ட கொப்ப[ர]-
- 14 கெசரிபதூரான ஸ்ரீராஜெந்திரசொழ்தெவாகு ய[ர\*]ண்டு
- 15 கூ-வது மிலாடான ஜனநாதவளநாட்டுக் குறுக்கைக்கூ-
- 16 ற்றத்து திருக்கொவலூர் க்ருவிரட்டானம்உடைய ம(ர)ஹா-
- 17 தெவர்கு மிலாடுடை[யா]ன் இராமன் மும்முடிசொழை-
- 18 ன இராஜெந்திரசொழ மிலாடுடை[யா]ன் இட்ட பொன்-
- 19 னின் தட்டம் ஒன்று குடினை[க்\*]கல்லால் நிறை இருப-
- 20 தின் கழஞ்சும் இவர் தமபியார இராமன் மறவடிகளா-
- 21 ன முடிகண்டசொழ மிலாடுடை[யா]ர் இட்ட பொற்கை ஈச்-
- 22 சொப்பி ஒன்று நிறை குடினைக்கல்லால் அவகு நிறை-
- 23 நப்படி பொன் இரு[ப\*]த்து முக்கழஞ்செ அரைக்காலும் இ-
- 24 வ சந்திராதித்தவற் பன்மாஹேஸூர ரகெஷ[||\*]

No. 889.

(A.R. No. 261 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமன்னி வளர இருநில மடந்தையும் பொற்செயப் பாவையு-
- 2 ம் சீர்த்தனிச் செல்வியும் தன் பெருந்தெவியராகி இன்புற டெ[ந]டுதியில் ஊழியுள் இடை-
- (ய்)துறை-

- 3 நாடுந் துடர்வனவெலிப் படர் வனவாசியுஞ் சுள்ளிச்சூழ் மதிட் கொள்ளிப்பாக்கையும்  
நண்ணற்கருமுர-
- 4 ண் மண்ணைக்கடக்கமும் பொருதட ரீழத்தரைசர் த[ம்\*] முடியும் ஆங்கவர் தெவிய  
ரொங்கெழி-
- 5 ல் முடியு முன்னவர்பக்கம் மென்னவர் வைத்த சுந்தரமுடியும் இந்திர ராமுந் தெண்-  
6 டிரை ஈழமண்டல முழுவதும் எற்படைக் கொளர் முறைமையிற் சூடுங் குல-
- 7 தனமாகிய பலர்புகழ் முடியுஞ் செங்கதிர் மாலையுஞ் சங்கதிர் வெலைத் தொல்பெருங்காவ-  
8 ட் பல்பழந்தீ(ய்)வு மாப்பொரு தண்டாற் கொண்ட கொப்பரகெசரிவதூரான ஸ்ரீரா-  
ஜெஞ்சொ-
- 9 ளடெவர்க்கு யாண்டு சு-ஆவது மலாடான ஜனநாதவளநாட்டுக் குறுக்கை[க்\*] கூற்றத்து  
மருதூர் ஊரொ-
- 10 ம் திருக்கொவ[லா]ர்த் திருவீரட்டானமுடைய ஶீஹாடெவர் திருநகவானம் இராஜெஞ்சு-  
சொளன்
- 11 [நக]வானக்குடிகள் முவர்க்கு நிலநிவனமாக நாங்கள் விற்றுக்குடுத்த நிலமாவது  
எங்கனூர் இரா-
- 12 [ஜ]வ்ஜாதிசப்பெரெரி[க்\*] கிழ் பொதுநிலமான நிலத்துக்குக் கிழ்பாற்கெல்லை பெருஞ்-  
சாத்தக்கா-
- 13 வதிகள் கொற்பாட்டுக்கு மெற்குந் தென்பாற்கெல்லை பள்ளிச்சகம் இயக்கிபட்டிக்கு  
வடக்கு மெ-
- 14 ல்பாற்கெல்லை எட்டிகள் கொற்பாட்டுக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை எரிநின்றங்  
கிழக்குநொக்கிப்
- 15 [பெ]பாசு பெருவாய்க்காலுக்குத் தெற்கும் இவ்விசைத்த பெருநான்கெல்லையு ளகப்பட்ட  
நிலம் ப-
- 16 தினசாண்கொலால் இருதூற் மைம்பத்தாறு குழி கொண்ட தொருமா[வாக\*] குழி  
ஆபிரத்து தொளாபிரத்து இருபதினில் நில-
- 17 ம் எழுமாவரை இன்னில மெழுமாவரைக்கு வன விலைஉரவுமும் இறைஉரவுமும்  
இடெவர் ஸ்ரீபண்டாரத்தெ யற-
- 18 க்கொண்டு இன்னிலஞ் சகிராதித்தவல் இறையிலியாக விற்றுக்குத்தொ[ம்\*] மருதூர்  
ஊரொம் இன்னில-
- 19 த்துக்கு முனபு ரீர் பாயும் பரிசெய் மிய[ன]ருங் கிணீரும் பாயப்பெறுவதாகவும் இன்-  
னிலத்துக்கு வெட்டி
- 20 வெகினை அமஞ்சி காட்ட[ப்\*]பெருதொமாக இப்பரிசு இறையிலியாக விற்றுக்குத்-  
தொ[ம்\*] மருதூர் ஊரொம் இ-
- 21 த்திருநகவானத்துத் திருப்பள்ளித்தாமம் இத்திருநகவானக்குடிகள் முவரும் பறித் தட்-  
டக்கடவார்களா-
- 22 கவும் இப்பரிசு இத்திருநகவானஞ் செய்வி(ய்)த்து இத்திருநகவானக்குடிக[ள்\*] முவர்க்கு  
23 சகிராதித்தவல் இறையிலி நிலநிவனமா[க்\*] இடெவர் ஸ்ரீபண்டாரத்தெய் இன்-  
னிலத்து-
- 24 க்கு வெண்டும் விலைஉரவுமும் இறைஉரவுமுங் குடுப்பித்து நிலநஞ் செய்வித்த[ர]-  
25 ன் சொழமண்டலத்து அருமொழிதெவ[வ\*]ளநாட்டு மங்கலநாட்டு  
26 இளமங்கலமுடையான் நிச்சல் ஸ்ரீயாரூர் இது வதூரெஹஸூர ர-
- 27 கெசு [||\*]

No. 890.

(A.R. No. 262 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமருவிய திசைமுகத்தொந் [ப]டைத்த பெரும்புவி விளங்க தெமருவிய  
[ப]தந்துளவித் திருநெடுமால் விவநெந்ந நிராழி புடைத்து . . . . .  
. . . . . தயகுலத் தவதரித்து கருங்கலியின் நிரு ளொதுங்கக் கதிர்வெண்குடை நிலா  
வெறிப்ப வருங்கதிரிந் வெயில் விரிக்கும் மணிமகுடம் பு-
- 2 [னை]ந்தருளி மண் களிப்பவும் மனங் களிப்பவும் மலர்மடந்தையர்முதல் மங்[க்\*]யர் கண்  
களிப்பவுந் தண்ணளிப்ப பெருங்க[ரு]ணையால் முதல்க்காவல் பூண்டு செம்பொன்  
வீரலி[ஓ]ஹாலுநத்து]புவனமுமுதுடையாளொடும் விந்[றி]ருந்த(த)ருளிய கொஇரா-  
ஜகெசரிபம்மரான திருஹவனச்சக்கரவத்திகள் ஸ்ரீஇராஜாதிராஜடெவற்கு யாண்டு ௫



- 3 வது இரா[சா\*]திராசவளாட்டு மிலாட்டு குறுகலக்கருத்து<sup>1</sup> திருக்கொவலூருடையார் திருவிட்டானமுடைய நாயநாற்கு கிளியூர் மலையமாந் மலையந் பெரியுடையநாயநாரு இராசராச செதியராயனும் இறையூரந் பெரியுடையான இரா[ச\*]ரா[ச\*]க்கொவலராயனும் இவ்விருவொம் இந்நாயனார் கொயினில் ஐயர் ஒற்றியாழ்வார்
- 4 புலவரடியாந இரா[ச\*]ராச செதியராயந் செனைமிகாமந் எழுந்தருளிவித்த செதிநாயகற்கும் நாச்சியாற்கும் பெரியாணைப்பிள்ளையாற்கும் திருநா(ள்)எழுந்தருளும் அழகிய பிள்ளையாற்கும் [சாத்து]படி அமுதுபடிக்கும் தைத்திருநாள் எழுந்தருளவும் மற்றும் பலபணி நிமந்தக்காறற்கும் திருக்கொ[வ\*]லூரில் அகத்தெரிபற்றில் நாங்கள் விட்ட நிலத்துக்கு மெல்பாற்கெ-
- 5 ல்லை சாகரைக்கும் குளிவிசூழி பள்ளிச்சந்த[த]த்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை நத்தத்துக்கு தெற்கும் கிழ்பாற்கெல்லை கி[ந்]றெரித்தொட்டுக்கு மெற்கும் தெ[ந்]பாற்கெல்லை சந்திராதித்தந் தூம்பிநின்றும் கிழக்குநொ[க்\*]கி பொந்த வாய்க்காலுக்கு]-
- 6 ம்[ப]ராந்திதிருமால் பெரிய(க்)க[ரை]க்கும் வடககு அகத்தெரி நாறபாற்கெல்லைஉள் அகப்பட நிலத்தில் பழந்தெவ[தா]ந[ம்\*] நிக்கி நிக்கிநின்ற நிலத்துக்கு மரமஞ்சாடி பாடி-காவலும் வெண்டுகொளும் . . . விசதம் புதியிது மனைகாட்சிப்பெ[ப]-
- 7 றும் கூரைக்காசு கிடாக்காசும் மற்றும் எப்பெற்பட்ட ஆயமும் கொள்ள[க்\*]கடவுத[ல்\*]-வவாகவும் இந்த நிலத்துக்கு [நி] . . . காவலெ [கொ]ள்ளக்கடவதாகவும் மற்றொன்றும் கொள்ளக்கடவுத[ல்\*]வவாகவும் இந்நாயனார் எழுந்தருளுகிற
- 8 கிழைத்திருவிதி ஆன செதியாகப்பெருந்தெருவும் இதுக்குக் கிழக்குள்ள நத்தமும் குக்[ன்]சூழி இன்னாயனா[ற்]கு செங்கழனி[ர\*][த்] திருப்பள்ளித்தாம[ம்] ஆக்கி சாத்திபருளுகைக்கு . . . வெ . . . இது . . . வலவரையந் சத்தியம் இது [பன்மாறெ]ஸூர ரகைக்ஷ [||\*]

## No. 891.

(A.R. No. 263 of 1902).

## ON THE NORTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE SAME SHRINE.

- 1 . . . திருமன்னி வளர இருநில மடந்தையும் பொற்[க்\*]சயப் பாவையுஞ் சிர்த்தனிச் செலவியுந் தன் பெருகெவியரா(க்)கி இன்புற நெடுதயர் ஊழியு ளிடைதுரைநாடு தூ-டர்வனவெலிப்படர் வனவாசியுஞ் சுள்ளிச்சூழ் மதிட் கொள்ளிப்பாக்கையும் நண்ணற்கருமுரண மண்ணைக்கடக்கமும் பொருத்த லீழ்த்தரையர் த[ம்\*] முடியு மாங்கவர் தெவிய ரொங்கெழில் முடியு முன்னவர்பக்கல் தென்னவர் வைத்த சுகீரமுடியு மிசை ராமு கெண்டிரை ஈழமண்டலமுழுவது மெறிபடை . . . ர் முறைமையிற்[ச்] சூடுங் குலதனமாகிய பலர் புகழ் முடியுஞ் செங் . . . வெலைத் தொல்பெருங்காவற்பல்பழக்கி மாப்பொருந் தண்டாற் கொண்ட கொப்பரகெசரிவநு-ரான ஸீராஜெஞ்சொழிவெற்கு யாண்டு ஆருவது மலாடான ஜநதைவளநாட்டுக் குறுக்கைக்கூற்-
- 2 [ந]த்துத் திருக்கொவலூர்த் திருவிட்டானமுடைய ிஹாடெவர் ஸீபண்டாரம் இன்னாடு கண்காணிநாயகஞ் . . . இளமங்கலமுடையா னிச்சல் ஸீயாரூர் இத்தெவர் ஸீபண்டாரஞ் சொதிச்ச ஸீபண்டாரப்பொத்தகப்படி நிலையுருக்கண்டு முன்பு கல்-வெட் டில்லாதன கல்வெட்டுவித்தபடி[||\*]பெரியபட்டம் அஞ்சினால் பழங்காசுகல்லால் நிறை பொன் அஞ்சாற்றுக் கழஞ்செ மஞ்சாடியு மிரண்டுமாவும் சிநியபட்ட[ம்\*] நாவினால் நிறை பொன் பதினாற் கழஞ்செ(ச)ரையெ மஞ்சாடியும் பொற்பு பத்தினால் . . . கழஞ்செ முக்காலு மணி . . . வ . . . னிறை பொ- [ன்\*] னூற்றுக் கழஞ்சி . . . பாதப் . . . ளி தொண்ணூற்று முக்கழஞ்சு இதன்மெல பொர்த்த பொன் ஐஞ்கழஞ் சரையெ மஞ்சாடியு மிரண்டுமொபட்டைவளையி லாறினால் நிறை பொன் பதின்முக் கழஞ்செ ஆறு-மஞ்சாடியு மிரண்டுமாவும் ஆடவல்லார்
- 3 . . . வட்ட[ம்]ணி பன்னிரண்டினால் நிறை பொன் இருகழஞ்சரை வட்டமணி கொத்த வெள்ளி கழஞ்ச . . . ராகுகன் யாதவ-லீமனான உத்தமசொழ மலாடுடையான் இட்ட பொன்னின் மடல இராஜராஜன்காசு-கல்லால் நிறை பொன் இருபத்து ஒருகழஞ் சரையினால் மடல்லொன் றும் உட்கரு வுள்ள வெண்சாமரைப் பொற்கை யிரண்டும் வெள்ளித் தளிகை யொன்றினால் நிறை தொளா-யிரத் தறுபத்திரு கழஞ்சும் வெள்ளித் தளிகை யொன்றினால் நிறை இருநூற்றுக் கழஞ்சும் வெள்ளித் தட்ட மொன்று நிறை ஐயம்ப . . . னட்ட ஒன்றி-

Read குறுக்கைக்கூற்றத்து.

ஓல . . . . . கழஞ்சரையும் வெள்ளி . . . . .  
 . . . . . ன் கழஞ்ச . . . . . ளிக் காளாஞ்சி யொன்று நிறை இருநூற் திரு  
 பதின் கழஞ்சம் வெள்ளிக் குடமொன்று நிறை நானூற் றெரு நபத் தெண்கழஞ்சம்  
 வெள்ளிக் குடமொன்று நிறை நானூற் றைமபத்து நான்கழஞ்சம் இன்னொடுகண்காணி  
 [ந]ர-

- 4 . . . . . இளமங்கலமுடையான் நிச்ச[சல்] ஸ்ரியாநர் எழுநூறுவித்த  
 உமாவாடெசுவரிக்கு நாண் ஒன்று . . . . . னறு திருமுத்துக்கு கழ-  
 ஞ்ச இரண்டு வாள் பிரண்டும் பொற்பூ நாலும் காற்காறை யிரண்டும் பாடக பிரண்டும்  
 கற்கட்டின மொதிர மொன்று வளையி லிரண்டும் வட்டமணவட மொன்றுமாக இராஜ-  
 ராஜனகாசகல்லால் செம்பொன் நிறை பன்னிரு கழஞ்செ மஞ்சாடி இது வநாஹை-  
 ஸூர ரகெஷ[||\*]

### No. 892.

(A.R. No. 264 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] குவொத்துங்கசொழுவெற்கு யாண்டு நடுக-ஆவது மலாடான ஜனநாத-  
 வள . . . . . திருக்கொவ[லூர்] . . . . .  
 கொண் . . . . . ல் வரும்பாக்கிழான [ஸ்ரீ]மதுராந்தகன் பொன்-  
 நம்பலக்கூத்த(ன்)நான காலிங்கராஜநென் இத்திருக்கொவலூரான மதுராநகச்சது-  
 வெ-திமங்கலத்து ஸஹையாப(ர)க்க[சு]ல் நா[ன\*] வீலெகுத்துக் கொண்டு-  
 2 டைய தெங்கொட்ட ஶ்ருவிரட்டாநமுடையாற்கு திருநகாவனமாக நான் விட்டுக்-  
 கொண்டு 1

### No. 893.

(A.R. No. 265 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப்பரகெசரி[ப\*]த[ர\*]க்கு யாண்டு யடு-ஆவது மலாட்டுக் குறுக்-  
 கை[க்\*]கூற்றத்து திருக்-  
 2 கொவலூர்த் திருவிரட்டானத்தாள்வார்க்குப் பாலூர்க்கூற்றத்து பாலூர்உடைய தலை-  
 யாட்டி திருவிசை[சய]-  
 3 ன் குமராகுமிய வானவந் பாலூர்நாட்டு முவெந்தவெளாந் சஞ்ராதி[த்\*]தவல் வைத்த  
 நொந்தாவிளக் கொந்தி-  
 4 துக்கு நிசதம் உழக்கு நெ[ய்\*]கொண் டெரிக்க திருக்கொவலூர் ஸஹையா(ர்)ரிடை  
 கொண்ட நிலம் களியகழநிக் காணி-  
 5 கொலப்பாட்டில் மெக்கடைய கார்செயும் வீலெஜுவ(ய)மும் இறைஜுவ(ய)மும் குடுத்துக்  
 கொண்டு [சை\*]வத்தென இவிளக்கெரிய இ-  
 6 ட்ட ஈழவிளக்கு ஒன்று இது ப[ந்]ரஹைஸூர ர(க்)கெஷ[||\*]

### No. 894.

(A.R. No. 266 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கநூ[த\*]ரதெவற்கு யாண்டு உடுக-ஶுவது மலாட்டுக் குறு[க்\*]கைகூற்-  
 றத்து திருக்கொவ-  
 2 லூர் திருவிரட்டானத்து ஆள்வார்க்கு கற்ப்பூண்டிநாடுடைய பரபூமிகள் மல்லன்-  
 3 ஆகிய கண்டராதித்த பல்லவரையன் ஒரு நொனாவிளக்கு[க்\*]கு சஞ்ராதிதிவல் 2 (இ-  
 வெ-)  
 4 வைத்த ஆடு தொண்ணூறு இவை வநாஹைஸூர ரகெஷ[||\*]

### No. 895.

(A.R. No. 266-A of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கநூரதெவற்கு யாண்டு இருபத்துநாலாவது மலாட்டுக் குறுக்கை-  
 2 கூற்றத்து திருக்கொவலூர் திருவிரட்டானத்தாள்வார்க்கு கற்ப்பூண்டிநாடு-  
 3 டைய பரபூமிகள் மல்லனாகுமிய கண்டராதித்தப் பல்லவரைய[ன்\*] ஆன 3

1 The inscription is very much damaged and incomplete.

2 Read சஞ்ராதித்தவல்.

3 The rest of the inscription is lost.

**No. 896.**

(A.R. No. 267 of 1902).

IN THE SAME PLACE.

Published in *Epigraphia Indica*, Vol. VII, p. 144.**No. 897.**

(A.R. No. 268 of 1902).

IN THE SAME PLACE.

Published *Ibid.* p. 142.**No. 898.**

(A.R. No. 269 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கன்னரதேவம் சியாண்டு யிசு-ஆவது வாணகொப்பாடிப் பெ-
- 2 ண்ணைவடகரை நித்தவிநாநாதச்சதுவெ-திமங்கலத்து வலெயொம்
- 3 எங்கள் திருக்கொடுங்கல் லீலா<sup>1</sup>

**No. 899.**

(A.R. No. 270 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கன்னரதேவற்கு யாண்டு உயிசு-ஆவது மலாட்டுக் குறு . . . . .
- 2 த்து திருக்கொவலூர்த் திருவிரட்டானத்தாழ்வார்க்கு பாண் . . . . .
- 3 கனூர்க்கூற்றத்துத் தெனாருடைய வானவன் முவெனவெளான் ம . . . . .
- 4 கொமளம் சனூராஜித்தவல் வைத்த நொனாவிளக்கு ஒ . . . . .
- 5 த்த சாவா முவா பெராடு நூ[று] இவை வனூரெழையா ரகெஷ [||\*]

**No. 900.**

(A.R. No. 271 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப்பரகெவரிவழி-க்கி யா-
- 2 ண்டு இரண்டாவது மலாட்டுக் குறு-
- 3 க்கை[க்\*]கூற்றத்துத் திருக்கொவலூர்த் தி-
- 4 ருவிரட்டானமுடையார்க்கு மிலாடுடையா-
- 5 ர் அக[ள]ங்கள் மலையராதி[த்]தனாகிய செம்-
- 6 [பி]யன மிலாடுடையார் [கை\*]வத்த நொந்தாவிளக்கு இரவும் பகலும் சந்திராதித்தவா  
இ-
- 7 ரண்டினுக்கு வைத்த ஆடு நூற்றுத் தொண்ணூற்று இரண்டு இவை பன்மாறெசசுவர  
ரகெஷ [||\*]

**No. 901.**

(A.R. No. 272 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொமாறபன்மர் திருபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீசன்தரபாண்-
- 2 டியதேவ[ர்\*]க்கு யாண்டு யி-ஆவது மலாடாகிய ஜநாதவளாட்டு குறுக்கை[க்\*]கூ-
- 3 ற்றத்து திருக்கொவலூர் உடையார் திருவிரட்டானமுடைய நாயனார்[க்\*]கு இவ்வூர்  
சாவி-
- 4 க நகரத்தாரொம் இன்னாயனார் திருநாள்கனுக்கு திருக்கொடி பிடவை திருக்காரொளி
- 5 திருவாசிகை [தி]ருவாடிபூரம் இவை(வ)க்கு திருமன்தரக்கொடி [இ]ட எங்கனுக்கு  
வகையன்-
- 6 பள்ளத்தில் அடைத்த குழி ஆயிரமும் கைக்கொண்டு இடக்கடவொம் சாவி.
- 7 கநகரத்தாரொம் இது பன்மாறெழையார் ரகெஷ [||\*]

<sup>1</sup> The inscription stops here.

**No. 902.**

(A.R. No. 273 of 1902).

IN THE SAME PLACE.

Published in *South-Indian Inscriptions*, Vol. III, p. 199.**No. 903.**

(A.R. No. 274 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்வஸி ஸ்ரீ [||\*] . . . . . [து] மலாட்டுக் குறுக்கைக்கூற்றத்துத் திருக்-  
திருக்-
- 2 கொவலூர்த் திரு . . . . . திருக்கொவலூ[ர்]க் கிழைச்செரி-  
யும் மெலைச்செரியு-
- 3 ம் பெராக்கி . . . . . ன் மாம்பழவன் ஐஞ்சூற்றுவப்பெரை-  
யனுக்கு
- 4 . . . . . நொந்தா[விளக் ]கான்றினுக்கு நிசத முழுக்கு நெய் பெரிளமையால்  
வஞ்சுராதித்தவ லட்ட
- 5 [வைத்த] சாவா முவரப் பெராடு தொண்ணூ[ற்றூறு]<sup>1</sup> . . . . .

**No. 904.**

(A.R. No. 275 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்வஸி ஸ்ரீ [||\*] யாண்டு ந-ஆவது மலாட்டுக் குறுக்கைக்கூற்றத்து திரு-
- 2 க்கொவலூர் திருவிரட்டானமுடைய மஹாபெவர்க்கு காண்-
- 3 டநாடுடையார் தாயார் நாயகன் மருதக்கன் ஒரு திருவிள-
- 4 க்குக்கு வைத்த பொன் யெரு எ<sup>2</sup> இப்பொன் பதினஞ்-
- 5 கழஞ்செய் கா(லா)வின் பவிசையாலெய் சஞ்சுராதித்தகால-
- 6 மும் எரிப்பொமாரொம் திருக்கொவலூர் நகரத்தொம் இது பநூஹெஹூர ரகெஷ [||\*]

**No. 905.**

(A.R. No. 276 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்வஸி ஸ்ரீ [||\*] வீரபாண்டியன் தலையும் செரலன் சாலையும் இலங்கையும் இர . . . . .
- 2 பெவற்கு யாண்டு நயக-ஆவது ஜநநாதவளநாட்டுக் குறுக்கைக்கூற்ற . . . . .
- 3 யான் தாங்கி ஆரூரான செம்பியன் உதரமகிரி எழுணருணவித்த ப . . . . .
- 4 ண்டு உடையார் திருவிரட்டானமுடையார்சூ நிவனம் செய்தபடி ||உ . . . . .
- 5 ரமெய் கொண்டு திறினொடும் ஒன்றிய மெ[ய்]ப்பூ . . . . .<sup>3</sup>

**Nos. 906-909.**

(A.R. Nos. 277-280 of 1902).

IN THE SAME PLACE.

Published in *Epigraphia Indica*, Vol. VII, pp. 139 and 141.<sup>1</sup> The inscription is mutilated.<sup>2</sup> The *akshara* எ stands for கால்.<sup>3</sup> The right end of the inscription is lost.

## No. 910.

(A.R. No. 281 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப்பரகெவரிவழி-க்கி யாண்டு இ-
- 2 ரண்டாவது மலாட்டுக் குறுக்கை[க]-
- 3 க்கூற்றத்துத் திருக்கொவலூர்த் திருவிரட்டா[ன]-
- 4 முடையா[ர்]க்கு கண்டன் பட்டாரகனாகிய பந்சுக்க . . .
- 5 ப்பெர[ர]யன் [ை\*]வத்த விளக்கு அஞ்சுனுக்கு ஆடு நா[னாழ்]-
- 6 று எண்பது இவர்[அ]ரசிமார் தமிழிது இருநாழி யி . . .
- 7 . . . எழு இவை பன்மாயெச்சுவரர் ரகெஷ [||\*]

## No. 911.

(A.R. No. 282 of 1902).

ON THE WEST WALL OF THE KITCHEN IN THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] குலொத்துங்கசொழ்தெவர்க்கு யாண்டு<sup>1</sup> ந-வது இரா[ச\*]ரா[ச\*]வள-  
நாட்டு மிலாட்டு-
- 2 க் குறுக்கைக்குற்றத்துத் திருக்கொவலூர் உடையார் திருவிரட்டாநமுடையார் கொயி-
- 3 லில் தெவகன்மிகனுஞ் சிமாயெ[லு-]வரக் கண்காணிசெய்வாருஞ் சிகாரியஞ்செ-
- 4 ய்வாருங் கொயிற் கணக்கனும் இவ்வீனவொம் வியாபாரி புடையமுடி[க]த் தி-
- 5 ருக்காளத்திஉதையற்கு நாங்கள் நிலவிலையாவணம் பண்ணிக்குடுத்தபடி இவர் எழுந்-  
தருளிவித்த
- 6 நாயநாற்கும் நாச்சியாற்கு[ம்\*] அமுதுசெய்தருள நாள் ஒன்றுக்கு அரிசி அறுநாழியும்  
கறி[யமு]-
- 7 து தபிரமுதும் செல்வதாக விட்ட சிலம் இத்தெவர் தெவதாநம் வெட்டுர்தெவந் . . .
- 8 கில் பருத்திகொல்பாட்டில் உடையாண்டி என்று பெருடைய செறு தடி முன்றி-  
நால் குழி<sup>2</sup>

## No. 912.

(A.R. No. 283 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவெவரச்சக்கரவத்திகள் சிசுவொத்துங்-
- 2 கசொழ்தெ[வற்]கு யாண்டு நயந-வது ஆற்றூர்கு-
- 3 ற்றத்து ஆறகனாருடைய மகதெசந் இரா[ச\*]ரா[ச\*]தெவந்
- 4 பொன்பரப்பிநாந் வாணகொவரையந்[நந் உ]டையார்
- 5 திருவிரட்டாநமுடைய நாயநாற்கு திருமெற்புச்சு[க்\*]கும் திருப்ப-
- 6 ரிசட்டதுக்கும் கொயி[வி\*]லும் திருமடைவிளாக[த்\*]திலும் உள்ள குற்ற-
- 7 தெண்டமும் தறிபிறை காசும் கடையிறையு[ம்\*] கந்நாரிறையும் ஆச-
- 8 வி கா[சும] பட்டிதெண்டமும் திருநாளில் சிபாதம்தாங்க வாரா-
- 9 த ஆட்த் தெண்டமும் விள[க்\*]காள் தெண்டமும் உடையாற்கு விட்-
- 10 டு கல் வெட்டிநெ[ன்\*] வாணகொவரையநெந் இது இறக்குவா-
- 11 ந் குரால்பசுத் திந்[ற]ர் பாவமும் கொண்டு நாந் எறுகிற குகிறை[க்\*]கு பு-
- 12 [வ்பொ]டுகிற பறையநு[க்\*]கு தந் மனாட்டியை குப்பாந் இக்-
- 13 . . . ஸ்ரீ [ர\*]கெஷ [||\*]

## No. 913.

(A.R. No. 284 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமெவு வளர் திருப்பொர்மாது புணர நாமெவு கலைமகள் நலம்பெரிது  
சிறப்ப விசையமாமகள் வெல்புயத் திருப்ப இசையிந்செல்வி எண்டிசை விளங்க  
நிருபர் வகிறைஞ்ச நிணில மடந்தையைத் திரு-

<sup>1</sup> The word யாண்டு is expressed by a symbol.<sup>2</sup> The inscription is incomplete.

- 2 மணம் புணர்ந்து சிர்வளர் தருமந் மணிமுடி கவித்தெந திருமுடி சூடி மல்லேனாலத்து பல்லுயிற் கெல்லாம் எல்லையி லின்பம் இயல்விநில் இயல வெண்குடை நீழ்க்கிழ செங்கொ லொச்சி வாழி பல்லாழி ஆழி நடப்ப
- 3 செம்பொந் வீர[ஸி]஁ஹாவ[த\*]த்து பு(வந)வனமுழுதூடையாளொடும் விற்றிருக-ருளிய கொவிராஜகேசரிபம்மரான திருஹவநச்சகரவர்த்திகள் ஸ்ரீகொலொத்துங்க-சொழொவர்க்கு யாண்டு டு-ஆவது மலாடாகிய ஜந-
- 4 நாதவளநாட்டுக் குறுக்கைக்கூற்றத்து திருக்கொவலூர் ஆனுடையார் திருவிரட்டான-முடையார் கொய்கில் திருப்ப[ள்\*]ளியறைஆனுடையானுக்கு திருநாயற்றுக்கிழ-மெமொதூழும் புறம்பெ எழுந்தருளி திருவொலக்கஞ்செ-
- 5 ய்து அமுதசெ[ய்]தருநுகைக்கு அரிசி<sup>1</sup> இருதூணிப் பதக்குக்கும் மறறும் வெண்டுவநத்-தூக்கு பெண்ணைநகிவாணன் மரக்காலால் உ இரு[க]வநெய் தூணிப் பதக்குக்கும் கிளி-யூர் மலையமாந் மலையந் மலைய(ந்)நாந குலொத்துங்கசொழ்ச்செ-
- 6 தியரா[ய]ந் வெண்டிக்கொள்ள இவ்வானுடையானுக்கு இவ்வூர் வலெயொயாம் நாகம்-பண்ணிந நிலமாவது சிதாரிநிலத்துக்குக் கிழக்கு சாரைக்காவில் கிழ்பொகி வாய்க்கா-லுக்கு வடக்கு தடி சு-நால் குழி துடிகவ-ம் இக்கா-
- 7 லுக்கு தெற்கு தடி சு-நால் குழி சுநாடெ-ம் கிழ்பொகி வாய்க்கால் குழி யக-ம் இத்தெவந்-தெவகாநம் சாட்டுமுக்காலுக்கு கிழக்கு ஆலஞ்செய் தடி உ-நால் குழி ளாஉய-ம் சாக்கியந் தடி சு-நால் குழி நாஉய-ம்
- 8 நகரத்தா ளடி சு-நால் குழி நா-ம் ஆகக் குழி முவாயிரத்தால் நிலம் ஒன்றரை வெலியும் இவ்வூர் வலெயொரை வெண்டிக்கொள்ள இனிமகம் செவ்வதாக இக்கொயில் சிவ-வராஊணர்(ப்)பக்கல் விட்டொம்
- 9 இவ்வூர் வலெயொயாம் இ[து] பதூ[஁]ஹஸூ[ர ரகெஷ] [||\*]

### No. 914.

(A.R. No. 285 of 1902).

IN THE SAME PLACE.

- 1 லுஹி ஸ்ரீரஹு- [||\*] திருஹவநச்சகரவர்த்திகள் ஸ்ரீகொலொத்துங்கசொழொவற்கு யா-ண்டி<sup>2</sup> ச-ஆவது
- 2 மலாடாகிய ஜநநாதவளநாட்டுக் குறுக்கைக்கூற்ற[த]த்து திருக்கொவலூர் ஆனுடையார்
- 3 திருவிரட்டானமுடையார் கொய்கில் இத்திருமடெடப்ப[ள்\*]ளி செவ்வத்தாள வடக-ரைஉடையாந் மகள் மலையன்
- 4 பெரியுடையானு விக்கிரமசொழ்ச் செதியராயந் அகமுடையாள் விக்கி[ர\*]மசொழக்கொ-
- 5 வலராயன் தாய் உத்தமசொழி இது பதூ[஁]ஹஸூ[ர ரகெஷ]||உ

### No. 915.

(A.R. No. 286 of 1902)

IN THE SAME TEMPLE.

- 1 லுஹி ஸ்ரீ [||\*] திரிபூவனசக்கரவத்திகள் ஸ்ரீவிக்கிரமசொழ்தெவர்க்கு யாண்டு டு-ஆவ- [த\*] உடை-
- 2 யார் திருவிர(ர)ட்ட[ர\*]னமுடைய நாயனார்[க்\*]கு கிளியூர் மலையமான் விக்கிரமசொழ-செதியர-
- 3 ராயனென் வை[த்\*]த திருநுன்தாவிளக்கு ஒன்றாக்கு இ[ன்\*]னாயனார் திருவிளக்குமன்றடி-ஆரு[ன்]ன்
- 4 செவ்வக்கொன்பக்கல் விட்ட பசு முப்பத்திரண்டு இஷபம் ஒன்றும் திருவிர(ர)ட்டா-
- 5 னநாழியாலெ மாத்து எண்ணாழி நெய்யக அள[க்\*]க [க்\*]கடவென் ஆருனன் செவ்வ-
- 6 கொ(ன்)நெந் இது<sup>3</sup>

<sup>1</sup> The word அரிசி is expressed by a symbol

<sup>2</sup> The word யாண்டு is denoted by a symbol.

<sup>3</sup> A few letters are lost at the end.

## No. 916.

(A.R. No. 287 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொனெரிமெல்கொண்டான் திருவனச்சக்கரவத்திகள் ஸ்ரீவிக்கிரமபா-  
ணடியதெவற்கு
- 2 யாண்டு அ-ஆவது கற்கடகநாயற்று வ-ஓவ-வகூத்து வணியும் வெள்ளிக்கிழமையும்  
பெற்ற
- 3 அத்தத்து நாள் மலாடாகிய ஜனாதவளநாட்டுக் குறுக்கைக்கூற்றத்து திருக்கொவலூர்
- 4 உடையார் திருவி]ரட்டானமுடைய நாயனார்[க்\*]கு நமபொரவ கட்டின இராசாக்கள்-  
யை-
- 5 ன் சந்திக்கும் திருநானுக்கும் அமுதுபடி சாத்துப்படி பூச்சுப்படி உள்ளிட்ட வெஞ்சன-  
[ங்]க-
- 6 னுக்கும் திருக்கொவலூர்பற்று த[வ]சூர் [நான்கெல்]லைக னுள்பட்ட நஞ்சை புஞ்சை தறி-  
இறை தட்டார்ப்பாட்ட-
- 7 ம் செக்கிறை மனைஇறை அழகல்சாக்கு அங்காடிபாட்டம் ஆட்டிறை[ப்\*]பாட்டம் கடை-  
இறை கன்னாரிறை கா-
- 8 வடை மரவடை மற்று முள்பட்ட அனைத்தாயங்கள் கடமை குடிமை எவத்தெவை எப்-  
பெறப்பட்டன-
- 9 வும் சந்திராதி[த்\*]தவரை செல்வதாக கல் வெட்டிகுடுத்தொம் இது பன்மாஹேஸூர ர-  
கெஷ [||\*]

## No. 917.

(A.R. No. 288 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரிபுவநச்சக்கரவத்திகள் ஸ்ரீரா[ஜ]ராஜதெவ[ர்\*]க்கு யாண்-
- 2 டு உ-ஆவது ராஜராஜவளநாட்டு குறு[க்\*]கை[க்\*]கூற்ற[ற்\*]த்து திருக்கொவலூர்
- 3 உடையார் திருவீர(ர)ட்டானமுடைய நாயனார்க்கு கிளியூர் மலையமா-
- 4 ந் இரையூரந பெரி[ய\*]உடையாந் இரா[ச\*]ரா[ச\*]ச் செதியராய(ந்)நெந் தை உத்தர-
- 5 அயநத்தில் உடையாரைத் தெண்டந்பண்ணி பெங்கள் தவப்பநார்-
- 6 க்கும் எநக்கும் நன்றாக நாந் வைத்த திருநுந்தாவிளக்கு எட்டுக்கு திரு-
- 7 க்கொவலூரில் அகத்தெரி பொக்கில் வாவாத்துக்கை தெவதாநத்துக்கு
- 8 கிழக்கு நடுபொந வாய்க்காலுக்கு தெற்கு இறைஇவி திருநுந்தாவிளக்-
- 9 கு[ப்\*]புறமாக நான விட்ட தடி எட்டிநால் குழி உசு-மும் திருவிதிக்கு கிழக்கு பழந்தெ-
- 10 வதாநம் சிதாரிபொக்குக்[கு\*] கிழக்கு கிழைநூற்றுக்கு கிழக்கு திருநந்தவரத்துக்கு  
தெ-
- 11 ற்கு நடுவில் பொக்கரைக்கு வடக்கும் நடு உட்பட்ட தடி எட்டிநால் குழி உசு-
- 12 மும் ஆக குழி நாலாஇரமும் திருநுந்தாவிளக்கு[ப்]புறமாக விட்டெந் இக்கொஇல் த[ரு]  
வுண்-
- 13 னாழிகை சபையார் கைக்கொண்டு தாங்[க்\*]னெ உழுது பஇர்(ச்)செ[ய்\*]து ச[ந்\*]தரா-  
கி[த்\*]தவரை
- 14 யெரி[க்\*]க[க்\*]கடவ[ர்\*]களாகவும் இந்த நிலத்துக்கு நிர்அம[ஞ்\*]சியும் ம[ற்\*]றும்  
யெப்பெ(ர)ற்பட்ட அ-
- 15 ண்தராயங்கன[ம்\*] சிறுபாடிகாவலும் உள்பட விட்டெந் இரா[ச\*]ரா[ச\*]ச் செதியராய-  
நெந்
- 16 இது இ[ற்]க்குவாந் கென்கைஇடை குமரிஇடை குரால்பசு கொந்ரூந் பாபம் கொ-
- 17 ள்வாந் எந் குதிரைக்கு புல்லு இடுகிற பறையநுக்கு தந் [மி]னாட்டியைக் குப்பாந்
- 18 இது பன்மாஹேஸூர [ர\*]கெஷ:—

## No. 918.

(A.R. No. 289 of 1902).

ON THE RIGHT OF THE ENTRANCE INTO THE INNER PRAKARA OF THE SAME TEMPLE.

- |                                                |                                       |
|------------------------------------------------|---------------------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *] திருவனச்சக்கரவர-<br>[த்*]கி- | 4 வலூருடையா[ர்] திருவீரட்டான[ம்]-     |
| 2 கள் ஸ்ரீ இராஜ(ர)தராஜதெவந்-                   | 5 உடைய நாய[ந]ற்கு திருநந்தவ-          |
| 3 கு யாண்டு அ-வது திருக்கொ-                    | 6 னப்புறம் திருநாவுக்கரை <sup>1</sup> |

<sup>1</sup> This inscription is left unfinished.

## No. 919.

(A.R. No. 290 of 1902).

ON THE LEFT OF THE SAME ENTRANCE.

- |                                               |                                       |
|-----------------------------------------------|---------------------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *] திருவனச்சகரவர்த்தி-<br>கள்  | 10 ரதாமையிற் இத்தெவர் திருப்ப[ள்*]ளி- |
| 2 ஸ்ரீ குலொத்துங்கசொழ்தெவர்[க்*]கு            | 11 [ய]றை ஆனடையாணுக்கு திருநா-         |
| 3 யாண்டு ய-ஆவது மலாடாகிய ஜ-                   | 12 யமறு[க்*][க்]டிமைப்புறமாக கிளியூர் |
| 4 னநாதவளநாட்டுக் குறுககைக்-                   | 13 மலையமான பெரிய உடையாநா-             |
| 5 கூற்றத்து திருக்கொவ(ல்)லூர் திருவிர்-       | 14 ந குலொத்துங்கசொழ் செய்திராய-       |
| 6 ட்டானமுடையா[ர்*]க்கு திருப்ப-<br>[ள்*]ளித்- | 15 ன் உள்ளூரில் விட்ட நிலம் ஒன்றரை-   |
| 7 தாம ஜொப்பாற்கு முன்பு தி-                   | 16 [ய]ம் நாங்கள் கொள்ளக்கடவ பெரு-     |
| 8 மணக்கட்டுப் பெற்றுவருகிற நெ-                | 17 ம்பாடி காவலும் மற்றும் உள்ள ஆ-     |
| 9 ல்லு குறணியும் காச ஒன்றும் பெ-              | 18 ய[ங்*]கணும் தி . . . . .           |
|                                               | 19 க்கைக் காநி . . . . .              |
|                                               | 20 [எ]திரிவி . . . . .                |

## No. 920.

(A.R. No. 291 of 1902).

ON THE BASE OF THE DAKSHINAMURTI SHRINE IN THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரி[ய]வனச்சகரவர்த்திகள ஸ்ரீகுலொத்துங்கசொழ்தெவற்கு யாண்டு உய-வது இத்திருமண்டபம் செய்தான் பொன்பரப்பினாரான மகதைப்-
- 2 பெருமாள் சந்தவிக்கரகி ஆ[ற்]றுடையான் சுத்தன் பட்டினான தில்லையாசுவேளான் [||\*]

## No. 921.

(A.R. No. 292 of 1902).

ON THE NORTH WALL OF THE BRIHANNAYAKI SHRINE IN THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரிபுவனச்சகரவர்த்தி ஸ்ரீகுலொத்துங்கசொழ்தெவருக்கு யாண்டு உய-ஆ-ஆவது திருக்கொவ(ல்)லூர் உடையா[ர்\*] திருவிரட்டானமுடைய நாயநார் கொயில் பெரியநாச்சியாருக்கு திருப்பாலைப்பந்தளி[ருக்கு]ம்[க்\*] கை[க்\*]கொளந் பரம்பந் விரப- [த்\*]திரபிள்ளையெந் வை[த்\*]த சந்தவிளக்கு ஒ[ற்]றுக்கு பண்டாரத்து ஒடு[க்\*]கந கா[சு\*] நூற்று முப்பதுக்கும் பண்டார[த்\*]தெ பொ[வி\*]சைமாத்து நாழி யெண்ணை
- 2 விட்டு சந்திராதித்தவரை செல்வதாக கை[க்\*]கொண்டொம் ஸ்ரீமாகெ(ய)சுரொம் இற- ச்ருவாந் கெக்கைஇடை குமர்[இ\*]டை [செய்த\*] பாவங் கொள்வார் பந்மாகெ[ஸூர] ராகை [||\*]

## No 922.

(A.R. No. 293 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவனச்சகரவர்த்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழ்தெவற்கு யாண்டு ய-ஆ-ஆவது இராஜராஜவ[ள்\*]நாட்டு மிலாட்டுக் குறுக்கைக்கூற்றத்து
- 2 திருக்கொவலூர் உடையார் திருக்குகநிசுரமுடைய நாயநாற்குக் கிளியூர் மலையமான இரை[சு]யூர் பெரி[ய\*]உடையானான இரா[சு\*]ரா[சு\*]ச் செய்திராயனு[ம்\*] நா-
- 3 யந் ஆகாரசூர் விரஇராஜெந்த[சு\*] செய்திராயனும் இவ்விருவொம் [த]ப்பில் மலையமந் விட்டு இறங்கக் கிடந்த நிலம் இவ்வாண்டைப் பங்குனிம[ர\*]தம்
- 4 முதல் இறங்கல் மீட்டுக் குடுத்தொம் இ[ந்]நஞ் சிறுபாடி காவல் கொள்வொ[ம்\*]ஆகவும் அகசாணி முக்காணியும் நர்புரளியும் உள்ளிட்ட குழி ஆயி-
- 5 ரத்து இருநூற்று ஐம்பதும் இ[ற்]றக்கல் மீட்டு கல்வெட்டி குடு[த்\*]தொம் இறக்குவார் வல்லவரையந் சத்தியமெய் ஸ்ரீஹேமல-ரா உர-
- 6 கெஷ உ



## No. 923.

(A.R. No. 294 of 1902).

ON THE SOUTH WALL OF SAME SHRINE.

- 1 திரிபுவந(வந)சக்கரவ[த்\*]திகள் சி[இ]ராசராசதெவ[ற்\*]கு யாண்டு(டு) யச-வது உ-  
டு[டு]டயா[ர்\*] (கு)திருவி(ர்)ரட்டாந[ம்\*]உடைய நாயநா[ற்\*]கு திரு-
- 2 வக்கொந் சொலை[கொ]ந் இந்த அரசுகொந் திருநந்தாவிள[க்\*]கு காலு[க்\*]கு திரு[வி]-  
ரட்டாந உழ[க்\*]கால் நெ[ய்\*]க்கு பசு எட்டுக்கு நாந்
- 3 மாத்து [இரு]நாழி டெ[ந]ய் சந்திரா[த்][த்\*]தவரை அள[க்\*]க[க்\*]கடவெந் சொலைக்-  
கொநெந் இது பம்மாகெசுர இரகெசு[||\*]

## No. 924.

(A.R. No. 295 of 1902).

ON A ROCK IN THE PRAKARA OF THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] [கொ]விசைய நந்திவிக்கிரமபரும-
- 2 ற்கு [யா]ண்டு பதினென்[ற]வது மலாட்டுக் கு-
- 3 றுக்கைக்கூற்றத்துத் திருக்கொவலூர்த் தி-
- 4 ருவிரட்டானத்து மாதெவர்க்கு நந்தாவிள-
- 5 க் கி[ரவு]ம் பகலு(ம்) மிரண்டு விளக் கொரிப்பத-
- 6 ற்கு விடெல்வி[டு]கு இ[ளங்கொ]அதிஅரைய னாயி-
- 7 . . . . . விக்ரமபூதி மகள் விடெ-
- 8 . . . . . யின சாத்தன் மறவன் மெவி பூதி
- 9 . . . . . விடெல்விடுகு கல்வா[ல்\*] நி-
- 10 . . . . . ன் னிறை நாற்பத்தெண் க-
- 11 . . . . . சை கழஞ்சின்வாய்த் திங்-
- 12 . . . . . ட்டுவதாக திருக்கொவலூர்
- 13 . . . . . த்தார் [கை]ய்(வை)வழி [வை\*]த்தது[||\*]

## No. 925.

(A.R. No. 296 of 1902).

IN THE SAME PLACE.

- |                                                                                                                                                                                                                                                                                                            |                                                                                                                                                                                                                                                                                                                                                                                |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <ol style="list-style-type: none"> <li>1 ஸ்ரீ ஸ்ரீ [  *] [கொ]விசைய ந[ந்]-<br/>திவிக்-</li> <li>2 கிரமபருமற்கு யாண்டு பதி[ன]ற-<br/>வது</li> <li>3 மலாட்டுக் குறுக்கைக்கூற்றத்துத் தி-</li> <li>4 ருக்கொவலூர்த் தி . . . . .</li> <li>5 து மாதெ[வ]ர்க் . . . . .</li> <li>6 இரவும் பகலு . . . . .</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>7 தறகு தெ[ன்னவ]னி . . . . .</li> <li>8 மற[வம்] பூதி வைத்த . . . . .<br/>விடெல்-</li> <li>9 விடுகு திப்பொக்குச் [செம்பொன்]</li> <li>10 இருபத்துநாற்கழஞ்சு . . . . .</li> <li>11 இதன் பஸிசை கழஞ்சிற் பெர்த்து</li> <li>12 உரிய் நெய் அட்டுவதாக திருக்கொவ-</li> <li>13 லூர் [ந]கரத்தார் கையவழி வை-<br/>த்த-</li> <li>14 து[  *]</li> </ol> |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|

## No. 926.

(A.R. No. 297 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொவிசைய நிருபதொங்கவிக்கிரம[ர்\*]க்க [யா\*]ண்டு பதி(ன்)னெட்டா.
- 2 [வது] மிலாட்டு குறுக்கைக்கூற்றத்து திருக்கொவ(ல்)லூர் திருவிரட்டா-
- 3 [னத்]து மாதெவர் [தி]ருநகவானஞ் செய்வித்தும் பூமர நடு[வு] வைத்து
- 4 [சி]ரிறைக்கவு[ம்\*] திருத்தவும் இட்ட சூடிமடைவிடுவா னுள்ளிட்டு முவ-
- 5 ர்த் திருக்கொவலூர் நகரத்தார்வழி ஆண்டுவரை [எ]ண்கழசாவக-
- 6 . . . . . ன் கொற்றம் பு[ட]வைக்கும் பொலிண்டிணல் செஞ்தாலப்

- 7 . . . பலர் கூறற . . . ம[ர]யிலங்கை விசையநல்லுழாநாயி-  
 8 ன . . . . . ன் மாயான் வைத்த பொன் விடெல்வி-  
 9 கு துணையிட்ட செம்பொன் முப்பத்திரு கழஞ்சு  
 10 இது ப[ன்\*]மாயெய்யுர ரகைசு உ

## No. 927.

(A.R. No. 298 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸூழி ஸீ [||\*] மதிரைகொண்ட கொப்ப[ர\*]கெசரிபதூ[ர்\*]க்கு யாண்-  
 2 டி பதின்முக்குவது மிலாட்டுக் கு[று\*]க்கைக்கூற்றத்து திருக்கொவ-  
 3 லார் [திரு]விரட் . . . . . ப்பெருமாநடிகள் சித்திரைத் திருவி-  
 4 ழா ஆறு . . . . . ன் றோசுவுதி திருக்கொவ-  
 5 லாரில் . . . . . [பொ]ன் எழு கழஞ்சு இப்-  
 6 பொ[ன்] . . . . . [தொ]றும் பெருமானுக்கு தி-  
 7 ருவ[ம்] . . . . . முழக்கரை நெ[ய்\*]யும் ஸூ-  
 8 லூ . . . . . ம் அன்பது அடிக-  
 9 ள்மா[ர்] . . . . . க[றி] ஐஞ்சம் [த]யிர [மு]-  
 10 க்நாழி க . . . . . [டு]ம் இப்படி [இன்நா]-  
 11 ளி லாட்டு . . . . . வலெயொம் கண்ண(ம)-  
 12 தம்பாடிச் ச[வயா]ர் நானொபாதி கடவர் பதூ-  
 13 ஹெய்யுரர் வெண்டின கொ[ச்\*]செ[ய்\*] தூட்டுவிப்-  
 14 பாராநூர்[||]

## No. 928.

(A.R. No. 299 of 1902).

IN THE SAME PLACE.

Published in *Epigraphia Indica*, Vol. VII, p. 140.

## No. 929.

(A.R. No. 300 of 1902).

IN THE SAME PLACE.

- |                                              |                                         |
|----------------------------------------------|-----------------------------------------|
| 1 ஸூழி ஸீ [  *] கொ[விசைய]நத்திவி-<br>[க்கர]. | 7 த்த பொன் . . . . . ம .<br>ம . . . . . |
| 2 மபருமற்கு யாண்டு நாலாவது திரு-             | 8 பதிரறு கழ[ஞ்சு] இப்பொ[ந்]-            |
| 3 க்கொவலூர் திருவிரட்டாநத்து மட-             | 9 நி(ன்)னுக்கு நிசதம் உரிப் பெ-         |
| 4 தெவர்க்கு நன்தாவிளக்கினு-                  | 10 ய் பொலியூட்டாக அட்ட வைத்தது          |
| 5 க்கு அதி[அரைய]மங்கலத்து                    | 11 காத்தார் கய்யுழுது குடு[த்*]து       |
| 6 திருநீலகிழ . . . . .                       | 12 இப்பொன் பநாயெய்யுர [ர*]கெசு<br>[  *] |
| கன்ன . . . . .                               |                                         |

## No. 930.

(A.R. No. 301 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸூழி ஸீ [||\*] கொ[பரகெசரி] . . . . . யாண்டு ஆறாவ-  
 2 து திருக்கொவலூர் திருவீர . . . . . மானடிகளுக்கு கொயி-  
 3 லார் ம[க]ளார் வாணகொவரயர் . . . . . தெவியா [பு]ரசில்-  
 4 பெருமானார் வைத்த பொன் பதி[ன்\*]ஐ . . . . . கொண்டு தி-  
 5 சதி ஒரு திருவிளக்கு இரவும் பகலும் எரி . . . . .  
 6 வகடவொ[ம்\*] இது பனமாஹை-  
 7 ஸூர ர[கெசு] [||\*]

## No. 931.

(A.R. No. 302 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொவி[டு]சய தந்திவிக்கிரம . . . . .
- 2 [யாண்]டு பதி[னள]ழாவது மில[ா]ட்டு . . . . .
- 3 கைக்கூற்றத்து திரு[க்\*]கொ[ர\*]வலூர் தி . . . . .
- 4 னத்து பெருமா[ன\*]டி[க]னுசு திரு . . . . .
- 5 ஒ[ரு ந]ந்த[ர\*]விளக்கு மாணிக்க[த்\*]தார் . . . . .
- 6 [ன]க்கனார் வா[ண]கொவ[ரை]யர் பொக்யார் . . . . .
- 7 ன் காசினொடு ரை ஒப்ப[து] பதினைங் கழ . . . . .
- 8 . . . . . கள் . . . . .
- 9 [கை]க்கொண்டு[கடவெ]னாக . . . . .
- 10 இப்பொன்றால் பவிசை நி . . . . .
- 11 . . . . . ண்ணை யட்டுவொம் மா<sup>1</sup>

## No. 932.

(A.R. No. 303 of 1902).

IN THE SAME PLACE.

Published in *Epigraphia Indica*, Vol. VII, p. 140.

## No. 933.

(A.R. No. 304 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] யாண்[டு ந]-ஆ[வ\*]து மிலாட்டு குறுக்கை-
- 2 க்கூற்றத்து திருக்கொவலூர்த் திருவிட்டானத்-
- 3 து லீலாடெவர்க்கு கொண்ட[நா]டுடைய வெட்டவதி-
- 4 [ய]ரைய[ன்] தாயார் [நங்]கய[ா]ன மருத . . . . .
- 5 ளக்க[னு]க்கு வைய்த்த பொன பதினறு க . . . . .
- 6 இதன் பவிசையால் சூலந்ர . . . . .
- 7 ளக் கொன்றெரிப்பொம் மா . . . . .
- 8 இது பன்மாயெசவர<sup>1</sup> . . . . .

## No. 934.

(A.R. No. 305 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] யாண்டு முன்று மலாட்டுக் [குறுக்கைக்கூற்ற]-
- 2 த்துத் திருக்கொவ[லூ]ர்த் திருவிட்டானத்து லீலாடெ[வம்]கு . . . . .
- 3 க்காலமும் பகலு மிரவும் ஒரு கொந்தாவிளக்கினுக்கு . . . . .
- 4 ட்டுடை[யா]ர் சிங்கபெருமானார் [மக]னார் வி . . . . .
- 5 பொன் பதின்[எழு] கழஞ்சு இ[ப்]பவிசை . . . . .
- 6 திருக்கொவலூர் நகரத்தொம் வ[நா]டுஹைர . . . . .

## No. 935.

(A.R. No. 306 of 1902).

IN THE SAME PLACE.

- |                                       |                                    |
|---------------------------------------|------------------------------------|
| 1 . . . . . கச-                       | 10 பெரி . . . . . ரயர் ம . . . . . |
| 2 ரிப[ன்மர்]க்கு யாண்டு               | 11 ரடிநங்கையார் விக்க[ர]-          |
| 3 [ஐ]ஞ்சாவது ம[லா]ட்டு-               | 12 மகெசரியார் [வை]ய்-              |
| 4 க் கு[று]க்கை[கூ]ற்றத்து [தி]-      | 13 த்த பொன் பதினைய்-               |
| 5 [ருக்]கொவலூர்த் திரு[வி]-           | 14 ன் கழஞ்சு இப்பொன்-              |
| 6 [ர]ட்டானத்துப் பெரு[ம]ரான-          | 15 [ன]ல் நகரத்தார் பத்தும்         |
| 7 டிகனுக்கு நந்தாவிளக்கு [மு]-        | 16 தளியுடையா னைங் க-               |
| 8 ட்டா[மெ] எரிப்பதற்கு வாண-           | 17 ழஞ்சம் இரக்ஷிப்பா-              |
| 9 . . . . . யர் . . . . . ல்விமங்கலம் | 18 ர் கால் எந் தலை மெலந [  *]      |

<sup>1</sup> The rest of the inscription is lost.

## No. 936.

(A.R. No. 307 of 1902).

ON THE NORTH WALL OF THE PRAKARA OF THE TRIVIKRAMA TEMPLE AT TIRUKOILUR,  
SAME TALUK AND DISTRICT.

தருவெஷ்வரகொண்டை—

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவனந்தசுரவத்தி கொனெரின்மைகொண்டான் நடுவில்மண்டலத்-  
துப் பெண்ணைவடகரை மலாடாகிய ஜகநாதவளநாட்டுக் குறுக்கைக்கூற்றத்து திருக்-  
கொவலூர்ப்பற்றில் நெற்குன்றத்துக்கு மெற்கான வரடிமா[ய]கர்வகுவெஷ்வரமங்க-  
லத்து லட்ட[ர்\*]களுக்கு வகுவெஷ்வரமங்க[ர்\*]கள்
- 2 பெர் இருபத்துநாலுக்கும் ஷெவலாமு ஸ்ரீகொவலுத்துக்கு லாமு ஒன்றும் திருமெற்-  
கொயிலுக்கு லாமு ஒன்றும் வைஷ்ணவமும் ஒன்றும் ஆக லாமு இருபத்தெழுக்கு  
இறையிலிஆகத் தந்த நிலமாவது இப்பற்றில் தென்கரை திருக்கொவலூர் பெரியெரி-  
[க்\*]கழ் புதுப்பெற்றில் கிழகூறும் முவராயர் அகரத்துக்கு வி-
- 3 ட்ட நிலத்துக்கு கிழக்கும் விரட்டர் அகரத்துக்கு விட்ட நிலத்துக்கு தெற்கும் ஆவியூர்  
எல்லைக்கு மெற்கும் கச்சிக்குவாச்சான் எல்லைக்கு வடக்கும் ஆக நானகெல்லைக்கு உட்-  
பட்ட நிலமும் புன்செய் நிலத்துக்கு திருக்கொவலூர் எல்லைக்கு கிழக்கும் மழவராயர்  
அகரத்துக்கு விட்ட நிலத்துக்கு தெற்கும் இவ்வெல்லைக்கு மெற்கும் கிழ-
- 4 க்கும் தெவங்குடி எல்லைக்கு மெற்கும் கச்சிக்குவாச்சான் எல்லைக்கு வடக்கும் ஆக நான்-  
கெல்லைக் குட்பட்ட புன்செய்நிலமும் அக இந்நிலங்களில் முன்பிலாண்டவரையு மனு-  
வித்துப்பொந்த பலதளி தெவதானம் திருவிடையாட்டம் பள்ளிச்சந்தம் லட்டவரத்தி  
உள்ளிட்ட நிலங்-
- 5 கள் நிக்கி நானகெல்லைக் குட்பட்ட நஞ்செய் புஞ்செய்யும் மழவராயரகரத்து நத்த[ந்] நிங்-  
கலான நத்தங்கனும் இவையிற்றுக் குள்பட்ட மாங்கள் கிணறுகள் குளங்கள் எந்தல்கள்  
ஆற்றுக்கால் கண்ணறுகள் வாய்க்கால்கள் உள்ளிட்ட லமஷூ வராஷூகளும் இந்நிலங்-  
கள் கார்பசானம் சித்திரைக்கார் ம-
- 6 று நவிரைக் கரும்பு கொழுந்து செங்கழுநிர் உள்ளிட்ட பபிர்கனும் வாழை வழுவிலை இஞ்-  
சி மஞ்சள் கருணை சிறுகிழங் குள்ளுட்ட வான்பயிர்கனும் தெங்கு கமுரு மாப் பலா  
உள்ளுட்ட தண்டலைகளும் வரகு கெழ்வரகு பயறு பருத்தி ஆமணக் குள்ளுட்ட புன்-  
பயிர்கனும் செய்வித்துக்கொள்ளவும் இந்நிலங்களில்
- 7 வரும் கடமை பொன்வரி காணிக்கை வினியொகம் காசாயவற்கம் காத்திகைப்பொன்  
காத்திகைப்பச்சை தறியிறை செட்டிறை செக்கிறை தட்டொலி தட்டாரப்பாட்டம்  
ஏர்வரி இனவரி இடைவரி மனைவரி ஆயம் கிற்று பஞ்சபிவி சந்துவிக்கிரகப்பெறு  
காணியாட்சிப்பெறு சாமுதாயப்பெறு காடுகாவல் பட்டினிப்பகு-
- 8 தி கொற்றிலக்கை கடைக்கூட்டிலக்கை விடைப்பெர் மாதப்படி த[ண்]கூலி சம்மாதம் வா-  
சல்வினியொகம் எழுத்துவினியொகம் அரிசிகாணம் வாசல்வரி தலைப்பணம் நற்பசு  
நல்லெருது நற்கிடா கொணிகை கவந்திகை பிள்ளையார்நொன்புப்பச்சை ஆசுபொது-  
மக்களைக் கொள்ளும் வரி எண்ணப்பந்தம் உ-
- 9 ள்னுட்ட இறைகளும் ஆணைச்சாலை குதிரைப்பந்தி விட்டுத்தெவை மதித்தெவை தச்சருள்-  
னுட்ட கண்மாளர் தெவைகளும் உள்ளுட்ட இறைகள் உபாதிகள் தெவைகள் இவையும்  
இழந்து பழங்காணி ஆளரையும் தவிர்த்து இப்படிக்கு வ[ரி]யிலார் கணக்கிலும் நிறுத்தி  
பதினெட்டாவது மார்கழிமாதம்முதல்
- 10 முதலடங்க உடகவ-ஒவ்-யஜி-உானமாக முதலடங்க இறையிலியாகத் தந்தொம் இப்ப-  
டிக்கு கல்லிலும் செம்பிலும் வெட்டி உடூரலிகுவதீ(ரை) செல்ல காணியும் இறை-  
யிலியுமா[க்] அனுபவிக்க என்றும் இவை சிராமதெவன் எழுத்து என்றும் இவை குல-  
செகர நரசிங்கதெவர்
- 11 எழுத்து என்றும் யாண்டு யெ நான் ராகுயெ என—

## No. 937.

(A.R. No. 308 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] சகலபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீகொப்பெருஞ்சிங்ககெவற்கு உயசு-வது
- 2 ஶகரநாயற்று வ-ஒவ்-பகூத்து பதினொலாந் தியதி நான் திருவிடைகழி நாயனற்கு திருநந்-  
தாவிளக்கு அரை-



- 5 ம் பெரும்பாண்டெர் கற்றுறைப்பட்டந் உள்ளிட்டார் [கு] சாஉ இ-ம் பாற்குளத்து சிறியாண்டார் . . . . . கு ளாஅயஉஊ எனார் ஆண்டா[ர்\*] உள்ளிட்டார் கு சாகூயவ-ம் பாற்குளத்து ஸ்ரீநாராயணப்பட்டந் கு . . . . . உள்ளிட்டார் கு ளாசயகவ-ம் மிழலை ஆட்கொண்டதெவர் உள்ளிட்டார் கு ஞாடு-
- 6 யக-ம் பாற்குளத்து பெரியாண்டாந்பட்டன் கு சாகூயஉவ-ம் மெலாமூர் தெவர் உள்ளிட்டார் கு ளாஎய . . . ம் எனாரபெருமாள் கு ளாடுயகஹு-ம் கவிநி முத்துபறம்-நா[ப\*]பட்டன் கு சாடுயஊ-ம் கொம்மாரைப் பெரியாழ்வா னுள்ளிட்டார் கு சாஎயச-ம் கவிநிச் சிங்கப்பிராந்பட்டர் கு சாகூயஉவ-ம் களத்தூர் இருணிக்கபட்டந் உ-
- 7 ளள்ளிட்டார் கு ஞாஎயஅஊ-ம் [பா]ற்குள இராமபிராந்பட்டந் கு சாஎயகூவ-ம் கவிநிச் சிரிளங்கொபட்டந் கு ஞாநயகூஇ-ம் கவிநி உய(ய)யக்கொண்டபிள்ளை உள்ளிட்டாரும் ஞாநயகூ இ-ம மெலாமூர் தெவர் கு ளாகூயஉஊ-ம் பாற்குளத்து தாமொதிரபட்டந் [கு] ளாநயகூஇ-ம் ஆக கு யநகூசாஉயக-ல் கி உயகூ -மா க்யூகூவகூல இக்கி இருபத்தாறமா முக்-
- 8 கா[ணி\*] முந்திரிகைக் கி ழொந்பதுமாவும் இக்கூடல் எழிசைமொக[ந்] மணவாளப்பெருமாள் வா[ள்]நிலைகண்டாநாந் காடவராயற்கு நாங்க[ள்\*] விற்றுக்குடித்துக் கொள்வதாந் எம்மி லீசைந்த விலைப்பொரு ளன்றாடு நற்காச உகூசாடுயடுவநடி இக்காச இரண்டாயிரத் தறுதூற்[றை]ம்பததைஞ்செ ரொட்டுமாவும் ஆவ[ண]க்களியெ[ய] காட்டெறறிக் கிழிகைச் செலவறக் கொண்டு விற்று விலை-
- 9 ப்பிரமாணஞ் செய்துகுடுத்தொம் இக்கூடல் எழிசைமொகந் மணவாளப்பெருமாள் வானிலைகண்டாநாந் காடவராயற்கு இத்திருவெண்ணைநல்லூ[ள்\*][ரொ]ம் இதுக்கு இதுவெ விலை[யாவு]தாகவும் இதுதுவெ பொருள்மாவறுதிப் பொருட்செலவொலை யாவுதாகவும் இ[து\*]வல்லது வெறு பொருள்மாவறுதிப் பொருள்செலவொலை காட்டக்கடவதல்லாததாகவும் இப்படி விலைகூற விற்று[ப் பொ]ருளறக் கொண்டு விற்று விலைப்பிரமாணம் செய்துகுடுத்தொம் இக்கூடல் எழிசைமொகந் மணவாளப்பெருமாள் வானிலைகண்டான் காடவராயற்கு இதுதுட்பட்ட இவ்வனைவொம் இது பந்மாஹேஸூர ஈகெஷ வ

## No. 943.

(A.R. No 314 of 1902).

ON THE WEST WALL OF THE SAME MANDAPA (LEFT OF ENTRANCE).

- 1 ஸூலி ஸ்ரீ [||\*] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீநாராயணதெவற்கு யாண்ட ஞாடு-ஆவது நாராயணவளநாடு த் திருமுனைப்பாடித் திருவெண்ணைநல்லூர்நாட்டு வரம்மடையந் திருவெண்ணைநல்லூர் உடையார் ஆட்கொண்டதெவறகுச் சாத்தியருள நாள் ஒன்றுக்கு அரிசி நாழிக்கு கெஷதூபால[ப்]பிள்-
- 2 னையாற்கு அப்பமமுது செய்தருள அரிசி உரிக்கு நெய்க்குங் க[ரு]ப்புக்கட்டிக்கு முடலாகவும் திரு-
- 3 வந் கங்கதரையன் காலிங்கராயநெ[ன்] இவ்வூர் ஸலையார்பக்கல் உடல்கொண்டடை-
- 4 யெனான வானவன்[ம]ரதெவிவதிக்குக் கிழக்கு மு[ம்\*]முடிசொழுவாய்க்காலுக்கு வடக்கு
- 5 முதற் கண்ணாற்று முன்றாஞ் சதிரத்து நில மெழுமா வரையில் வடக்கடைய நில முன்று மா முக்-
- 6 காணியில் வடமெற்கடையச் சுப்பிரமண்ணியபிள்ளையார் குண்டில் குழி தூறு(ம்)மாக காப்புக்கு-
- 7 ம் அப்பமுதுக்கு முடலாக விட்டெந் காலிங்கராயநெ[ன்] இது வஜாஹேஸூர ஈகெஷ [||\*]

## No. 944.

(A.R. No. 315 of 1902).

ON THE EAST WALL OF THE SABHA IN THE SAME TEMPLE.

- 1 பூமன்னு பதுமம் பூத்த வெழுலகுந் தா முன்செய் தவத்தால் பருதிவழித் தொன்றி முதலாக அம்பொன் மலர்க்கொடி செம்பியங்கிழாநடி ஒருமருங் குடனமர்ந் திருப்பச் செம்பொன் வீரலிஹாலானத்துப் புவனமுதுதடையாளொடும் வீற்றிருந்தரு[ளி]ய கொவிராஜகெ . . . . .

- 3 க்கு பணையன் வெளியில்வென்றான இலங்கெசுரதெவன் விட்ட சாவா முவா பெரும்பசு பதினாலும் ிஷ[ப]-
- 4 ம் [ஒ]ன்றும் வையிரா[வ]ணக்கொன்வசம் விட்ட[டு] இது[க்]கு நாள் ஒன்றுக்கு அளக்கும் உலகளந்த[த]ராழியால
- 5 நெப் ஆழாக்கு அளந்து சந்திராதித்தவரை செலுத்தக்கடவொம் தானபதியொம் இது ஸ்ரீவை[ஷ்வ ரகைஷ][||\*]

### No. 938.

(A.R. No. 309 of 1902).

ON THE SOUTH WALL OF THE KRIPAPURISVARA SHRINE AT TIRUVENNAIALLUR,  
SAME TALUK AND DISTRICT.

- |                                                 |                                             |
|-------------------------------------------------|---------------------------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ[  *]கொராஜ[ராஜகெல]-<br>ரி[வ]-        | 6 . . . . . தரையர் உஜூரா-<br>[ஹி*]சுவ[த்]   |
| 2 ஸ்ரீ[ஹி*]ர்க்கு யாண்டு சூ-ஆவது திரு-<br>வெண்- | 7 திருநொந்தாவிளக் கொன்றினு வாடு             |
| 3 ணைநல்லூர்த் திருவருட்டுறை[ஆள்]-               | 8 தொண்ணூறு இவை சாவா முவாப்<br>[ப]-          |
| 4 வார்க்கு அழிக்காடுடையார் . யி<br>[அ]-         | 9 [ர]ராடு எரிக்க வைத்த [தரா]விளக்கு<br>ஐஞ்- |
| 5 ண்ணைத்த(ர)டிகளாகி[ய மு]ம்மடி-<br>[செ]ர-       | 10 சா ணிளத்தால் க இது பநாஹெ-<br>ஸூர ர-      |
|                                                 | 11 [கெஷ  *]                                 |

### No. 939. /

(A.R. No. 310 of 1902).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*]கிரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீவிரரா[டு]ஜந்திரசொழிவெற்கு யாண்டு  
எ-வது ராஜராஜவ-
- 2 ளநாட்டுத் திருமுனைப்பாடித் [தி]ருவெண்ணைந[ல்]லூர்நாட்டு வுஜீயெயந் திருவெண்-  
ணைநல-
- 3 லூர் [உ]டையார் ஆட்கொண்டெவற்குப் பாலாடியருளக் கிளியூர் மலையமான் சூரிய  
நிரெற்ற-
- 4 ன் ஆன இராஜராஜ மலையகுலராயன் விட்ட பசு ய [க]ன்று பத்தினாலும் பசு நன்மையால்
- 5 வாசியெற்றிப் பசு ய உ இப்பசு(ப்) பன்றிரண்டுங் கைக்கொண்டு அருமொழிதெவநாழியால்  
முன்ந-
- 6 ராழி பால் நாள் ஒன்றுக்கு ஸந்திராதித்தவக உபையமாக அளக்கக்கடவென் சரவிமன்றாடி-  
களிற் கிளையன் ம-
- 7 [க]ன் சொறனா நம்பியாருக்கொடுநன் இது பன்மாஹெ(ச)[ஸூ]ர ரகெஷ[||\*]

### No. 940.

(A.R. No. 311 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கிரிபுவனச்சக்கரவர்த்திகள் [தி]ருவெண்ணைந[ல்]லூர்நாட்டு வுஜீயெயந் திருவெண்-  
ணைநல-
- 2 கைப்பாடித் திருவெண்ணைந[ல்]லூர்[ர்] ஸபையாரும் உடையார் ஆட்கொண்டெவந் கொ-  
யிலில் ஸூரநபதிகளும்
- 3 கண்டு உடையார் ஆட்கொண்டெவந் கொயிற் பூசையுஞ் சைவாசாரியரும் பண்டு செய்து  
வருகிற சிவப்வ-

- 2 . முடிவாகவுள்ள ஸ்ரீமெய்க்கீ[ர்\*]த்தியுடைய திருஹுவ[வ\*]னச்சக்கரவத்திகள் ஸ்ரீ-  
குலொத்துங்கசொழ்தெவர்க்கு யாண்டு<sup>1</sup> [ய]டு-வது இஷ்பநாயற்றுப் பதிநாறந்  
தி(ய)தியான நாயற்றுக்கிழமை நாள் ஈராஜராஜவளநாட்டுத் திருமுனைப்பாடித் திரு-  
வெண்ணைநல்லூர்நாட்டுப் ஸ்ரீஹுவதெய . . . . .
- 3 . நல்லூர் உடையார் ஆட்கொண்டதெவர் கொயிலை மாடாபத்தியஞ் செயத உடையார்  
அகமுடையாள் பொன்நாண்டாளெந் நிலவிலையாவணஞ் செய்துகுடுத்த பரிசாவது  
இ[வ\*]வுடையார் ஆட்கொண்டதெவர் கொயிலிலை கடமைபட்டு நிலைநிலவாதெ  
ஒடிப்பொன . . . . .
- 4 புண்பட்ட கவினித் தெவ[ர்\*]கந்தெவபட்டனும் பார்துளத்துத் தில்[லை]முவாயிர-  
நம்பியும் இவ்விருவரையு மெனக்கு முதுகண்ணாகக் கொண்டு இத்தெவர் தித்தக்குள-  
மான தெவனர்கெணியின் கிழ்கரையில் எழுந்தருளி[யி]ருந்து பூசை கொண்டருளுகிற  
ஆறு . . . . .
- 5 முதுபடிக்குந் திருக்கைகொட்டிப்புறத்துக்குமாகவும் நான் விற்றுக்குடுத்த நிலமாவது  
இவ்வூர் ஸ்ரீவானவனவதிக்கு மெற்கு மும்முடிசொழ்வாய்க்காலுக்கு வடக்கு முதற்  
கண்ணாற்றுப் பெருவழிக்கு மெற்குக் கள்ளிவிளாகமென்று பெருடைய . . . . .
- 6 லைமுவாயிரநம்பி உள்ளிட்டார்பக்கவ இவ்வுடையார் விலைகொண்டுடைய ஸ்ரீ துரூ-ம்  
இதந் தெற்கு பெரும்பாண்டு கற்றுறைவஹஸூர் உள்ளிட்டார்பக்கல் விலைகொண்-  
டைய ஸ்ரீ துரூ-ம் இவ்வதிக்குக் கிழக்கு இவ்வாய்க்கா . . . . .
- 7 லுக்கு வடக்கு முதற் கண்ணாற்று நாலாஞ் சதுரத்து இத்தெவர் தெவதாநம் பொன்-  
மெய்கசொழநல்லூர் எல்லைக்கு கிழக்கு நெல்லிவாய்க்காலுக்கு தெற்கு கவினி கற்-  
றுறை . . . . . டைய ஸ்ரீ உ-ம் ஆக ஸ்ரீ நவகூர இந்நி-  
லம் முன்றமா முக்காணியினால் நிலம் ஒன்றெ அரைமா வரைக்காணிக் கிழரையும் விற்-  
றுக்குத்துக் கொள்வதான எம்மி விசைந்த விலைப்பொருள் அன்றாடு நம் . . . . .  
. . . . . ய கிழிச் செவவறக் கொண்டு ஆட்கொண்-
- 9 டதெவர் ஸ்ரீபண்டாரத்திலை இக்கடமைக் குடலாக ஒடுககினென் இத்தெவ[ர்\*]கள்-  
[தெ]வபட்டனையும் இத்தில்லைமுவாயிரநம்பியையு[ம்\*] முதுகண்ணாகவு . . . . .  
. . . . . லம் ஒன்றெ அரைமா வரைக்காணிக்
- 10 கிழரைக்குஞ் சில்லிறை பெருவரி எச்சொறு ஆள[ம]ஞ்சி உள்ளிட்ட குடிமை எப்பெற்-  
பட்டிது[ம்] ஒன்றுங் கொள்ளக்கடவொ மல்லாதொமாக இப்பரிசு சந்திராதித்தவற்  
செ . . . . . க் குடுத்தொம் இத்திருவெண்ணைநல்லூர்
- 11 ஸஹையொம் ||— இது வநீரஹெஸூர ரகெஷ||—

## No. 945.

(A.R. No. 316 of 1902)

IN THE SAME PLACE.

- 1 இந்த ஸ்ரீமெய்க்கீர்த்தியுடைய திருஹுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழ-  
தெவறகு யாண்டு யடு-வது பதிநாஞ்ச . . . . . ஷ்யுந் திங்கள்-  
கிழமையும் பெற்ற பா-
- 2 ணி நாள் ஈராஜராஜவளநாட்டுத் திருமுனைப்பாடித் திருவெண்ணைநல்லூர்நாட்டு  
ஸ்ரீஹுவதெயந் திருவெண்ணைநல்லூர் ஸஹையொம் இவ்வூர் உடை . . . . .  
. . . தெவனர்கெணியின் கிழ்கரையில்
- 3 எழுந்தருளி நாச்சிமாரொடும் பூஜை கொண்டருளுகிற ஆளுடையநம்பிக்கு அமுது-  
படி யுள்ளிட்ட நிமஜங்களுக்கு உடலாக நாங்கள் இவ்வாளுடையநம்பி ஸ்ரீஹவத(த்)-  
திலை நிர்வார்த்த நிலமாவது இ[வ\*]வூர் இரவிசுலமாணிக்கவதி-
- 4 . . . . . கு திருவெண்ணைநல்லூர்நாட்டுப் பட்டர்களாதனார் எல்லையில் கவிநிக்  
கற்றுறைபட்ட அதிராத்திரகாடகையாஜியார் உடையார் ஆட்கொண்டதெவர்க்குச்  
சட்டிவிளாகமாகக் கொண்டு விட்ட நிலத்துக்கு வடக்குப் பதினாறு
- 5 . . . . . டியுமா[ந] கொலால் நில[ம்\*] இ இந்நிலம் அரைவெலியும் இவ்வா-  
ளுடையநம்பிக்கு வெண்டும் அமுதுபடி யுள்ளிட்ட நிமந்தங்களுக் குடலாகக் குடுத்து  
இந்நிலம் அரைவெலிக்குஞ் சில்லிறை பெருவரி எச்சொறு ஆளமஞ்சியு-

<sup>1</sup> The word யாண்டு is expressed by a symbol.



- 6 . . . குடிமை எப்பெற்பட்டின ஒன்றுங் கொள்ளக்கடவொமல்லாதொமாகவும் இப்-  
பரிசு சந்திராதித்தவற் செலவக்கடவதாக வம்மதித்து இவ்வாளுடையநம்பி  
ஸ்ரீஹலுத்திலெ நிர்வார்த்துச் சிலாவெகை பண்ணிக்குடுத்-
- 7 தொம் இத்திருவெண்ணைநல்லூர் ஸலெயொம் ||| இத்தெவ[ர்\*]க்கு யாண்டு யெடு-ஆவது  
இவ்வூர்க் களத்தூர் சிறியநம்பி ஸலெயொநெந் இ[வ்\*]யூரில் பூஜை கொண்டருளுகிற  
ஆளுடையநம்பிக்கு அடைக்காய் அமுதும் இலே அமுது-
- 8 ம் செல்விதாக [உ]தகபூர்வ்வமாகத் தானம்பண்ணிக்குடுத்த தொட்டநிலமாவது இவ்வூர்  
ஸ்ரீவானவன்மாதெவிவதிக்கு மெற்கு மும்முடிசொழுவாய்க்காலுக்கு வடக்கு முன்றூங்  
கண்ணாற்று இரண்டாம் சதிரத்து எ<sup>1</sup>

### No. 946.

(A.R. No. 317 of 1902).

#### ON THE WEST WALL OF THE SAME SABHA.

- 1 ஸலெயொ ஸ்ரீ [||\*] கொப்பரகெசரிபந்மரான உடையார் இராஜெந்திரஜெவ[ர்\*][சு] யாண்டு  
அ-வது இராஜெந்திரசொழுவளாட்டுத் திருமுனைப்பாடினாட்டு ஸுஷுதெயம்  
ஸ்ரீபராந்தகச்சதிரவெதிமங்கலத்து ஸலெ[வ] . . . . .
- 2 ஸூரிலும் திரிபுவனமாதெவிவதிக்கு மெற்கு கலியுகராமந்வாயக்காலுக்கு வடக்கு  
மு[த\*]ற் கண்ணாற்று முன்றூஞ் சதிரத்துக் கிழக்கடைய நிலம் ஒருமாவும் தெந்மெற்கு  
நிலம் ஸூராமாவரையும் நாலாஞ் சதிரத்துள்ள நில மெமு[ப]தெ . . . . .
- 3 . ப்பொக கிழ் விலைகொண்டெய இன்னிலம் அரையெ யிரண்டுமாவும் இ[க்]கற்-  
றுறைபட்டன்பெரில்நின்றும் இழிச்சி இத்திருவருட்டுறையுடைய மஹாதெவர்  
திருமைத்தாவெ நிலமெற்றி இத்தெவர்க்குத் தெவதா[ந] . . . . .
- 4 தாகவும் அன்றிர் முந்தியடைத்துப் பாச்சப்பெறுவதாகவுஞ் சில்லிறை பெருவரி  
எச்சொ[று\*] கூற்றுநெல்(வ) உள்ளிட்ட எப்பெற்பட்ட இறையுஞ் சந்திராதித்தவற்  
நா[ங்]களை இறுக்கக்கடவொமாக இத்தெவர் ஸ்ரீபண்டாரத்துக் கொண்ட செம்மை  
. . . . .
- 5 ராந்தகச்சதிரவெதிமங்கலத்து ஸலெயொம் பணித்தார் ஸ்ரீஇராஜராஜச்செரித் திரு[க]ட-  
லூர் முகிலியின் நாராயணன் சடையனும் ஸ்ரீசொழுகுலசந்தரச்செரிப் பெருமருதூர்க்  
கரம்பியன் சடையன் சொழனும் ஸ்ரீவானவன்மாதெவிச்செரித் தலை[வ]<sup>1</sup> . . . . .

### No. 947.

(A.R. No. 318 of 1902).

#### IN THE SAME PLACE.

- 1 ஸலெயொ ஸ்ரீ[||\*] இராஜெந்திரஜெவற்கு யாண்டு சு-ஆவது இராஜெந்திரசொ[ழ]வளாட்டுத்  
திருமுனைப்பாடித் திருவெண்ணைந[வ்லூ]ர்நாட்டுப் ஸுஷுதெய[ம்] திருவெண்ணை-  
நல்லூர் ஸலெயொம் இவ்வூர் திருவருட்டுறைஉடைய மஹாஜெவற்குப் பிரமாணஞ்  
செ . . . . .
- 2 கராமவாய்க்காலுக்கு வடக்கு முதற் கண்ணாற்று முன்றூஞ் சதிரத்துப் பதினறுசாண்-  
கொலால் ஐஞ்ஞா[ற்]ெருருபத்திரண்டு குழி கொண்டெ ஒருமாவாக நி வ ௭௮௬  
இந்நிலம் அறுமாவரையும் நாலாஞ்சதிரத்து[தி] நி வ . . . . .
- 3 சு ௭ நி நபரெ ௭ ] இந்நில முன்றெ மாகாணி அரைக்காணி முந்திரிகைக்கும் எங்கத்தூர்  
ஸ்ரீஇராஜரா[ஜப்]பெ[ச]ரி நிரும் இன்னிலத்தை யுற்ற வாய்க்கால்களும் வழியுந்  
கண்ணாற்று வழியுஞ் சென்று இன்னிலத்து . . . . .
- 4 ஹாதெவற்கு உதகபூரணம் பண்ணி இன்றிர் குடுத்தொந் திருவெண்ணைநல்லூர் -  
[ஸ]லெயொம் இன்னிலம் உழுகுடிகள் சென்னிரமஞ்சி உள்ளிட்ட எரியமஞ்சி செய்-  
யக்கடவரல்லாதா[ரா]க . . . . .
- 5 மஹாஜெவற்குப் பிரமாணஞ் செய்துகுடுத்தொம் திருவெண்ணைநல்லூர் ஸலெயொம்  
ஸலெயொள்ளிருணு பணித்தார் கவிநி விற்றிருந்தாந் கிரமவித்தனும் கவிநி இனையமா-  
தெவக் கிரமவித்த[னு] . . . . .

<sup>1</sup> Incomplete.

- 6 [சு]ரனும் [ஆக] இவ்வணைவொம் பணயாலும் பணிக்கக் கெட்டுப் பிரமாண மெழுதி-  
னென் இ[வ\*]லூ மகதஸ்தந் [கண்ட]ராதித்தன் வகெ[டு]னன இருநூற்றைமபதின்-  
[ம] கற்பகப்பிரியனென் இவை எந் எழுத[து] [||\*]

## No. 948.

(A.R. No. 319 of 1902).

## ON THE NORTH WALL OF THE SAME SABHA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவடவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீஇராஜாதிராஜஜெவற்கு யாண்டு-  
க-ஆவது மகரநாயற்று பதினெழாந்தியதியான நாயற்றுக்கிழமை நாள் இராசராசவள-  
நாட்டு திருமுனைப்பாடி திருவெண்ணைநல்லூர்நாட்டு வுரஜெயம் திருவெண்ணைநல்-  
லூர் உடையார் ஆட்கொண்ட-
- 2 தெவா சரபிமன்றாடிகளில் பட்டன் வெம்பனவசம் இவ்வூர் பாற்குளத்து ஆதாங்கிவ-  
ஹ(ர)வரன் ஆட்கொண்டதெவற்கு சிறுகாலேச்சநதி ஆடியருள விட்ட பசு ச இப்பசு  
நாலுங் கைக்கொண்டு பசு க-க்கு பாலுழக்காக பசு ச-க்கு இக்கொயி[வி]ல் உபய மளக்-  
கிற நாழியால் பா-
- 3 ல நாழி இப்பால் நாழியும் சந்திராதித்தவரை அளக்க[க்\*]கடவெநாக சம்[ம\*]தித்துக்  
கைக்கொண்டென பட்டன் வெம்பனென் பந்மாயெசுர ரகெஷ [||\*]

## No. 949.

(A.R. No. 320 of 1902).

## ON THE WEST WALL OF THE VAIKUNTHA-PERUMAL SHRINE IN THE SAME VILLAGE.

- 1 [ஸ்ரீ ஸ்ரீ] ஸ்ரீ [||\*] ஸகலஹ்வனஹ்ருவத்திகள் ஸ்ரீகொப்பெருஞ்ச[ங்]கதெவர்[க்\*]கு யா-  
ண்டு எ-வது லிஹநாயற்று கவரவசு க்து உத-ஹ்வயம் வெள்ளிக்கிழமையும்  
பெற்ற ரெவதி நாள் ராஜராஜவளநாட்டுத் திருமுனைப்பாடி . . . . .
- 2 ஹ்வனவிரஜேவா[க்\*]கு உயக-வது நாளில் இஸ்ரீமான்மம் புறச்சாரணையாய் இது  
இழிச்சி செகிறபொது இதில் கல வெட்டிக்கடந்த கல்வெட்டுக் கண்டு இட்டுத் தட்டி  
இவ்வெம்பெருமான் திருவிடை[ட]
- 3 விவட்டன் தொட்டத்துக்கு மெற்கு மிழலை நம்பிப்பிள்ளை தொட்டத்துக்குத் தெற்கு  
பால்குளத்து ஸ்ரீராமவட்டன் தொட்டத்துக்கு கிழக்கு இன்னான்கெல்லைக் குளப்பட்ட  
ஆளகொண்டவில்லி திருநடை . . . . .
- 4 க் கிழக்கு கொ[ம\*]மாறை விற்றிருந்தாழ்வான் தொட்டத்துக்குத் தெற்கு பால்குளத்து  
நாயகப்பிள்ளை தொட்டத்துக்கு மெற்கு கிராமத்தார் காலுக்கு வடக்கு இன்னான்கெல்-  
லைக் குளப்பட்ட உறங்காவில்லி திருநடை . . . . .
- 5 . . . . தொட்டத்துக்கு [கிழ]க்கு ம . . . . யாழ்வா னுள்ளிட்டார்  
தொட்டத்துக்கு மெற்கு பால்குளத்துப் பெரி . . . . ட்டு நம்பி தொட்டத்துக்கு  
தெற்கு . . . . காலுக்கு வடக்கு<sup>1</sup>

## No. 950.

(A.R. No. 321 of 1902).

## ON THE SOUTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE SAME SHRINE.

- 1 . . . [சு]ரவநஹ்ருவத்திகள் ஸ்ரீராஜாயிராஜஜெவற்கு யாண்டு யச-வது ராஜராஜ-  
வளநாட்டுத் திருமுனைப்பாடித் திருவெண்ணைநல்லூர்நாட்டு வுரஜெய தீ[ரு\*]-  
வெண்ணை<sup>2</sup> . . . . .
- 2 . . . ழ்வாற்குப் புலியா நூரளந்தநாராயணஹ்ருன் வுரஜெயணி நங்கைச்சானியென்  
ஒரு ஷ்ரீதிருவிளக்கு எரிக்க இக்கொயிவில் ஸ்ரீவைவானலா காஸ்யவன் வைகுணன்  
ஶிகெ . . . . .
- 3 . . . வாம[ஹ்ரு]னும் மௌதமன் விமலகீர்த்தி திருவாய்க்குலமுடையா  
னுள்ளுட்டாரும் என்பக்கல் கையக்கொண்ட காச உயி இக்காச இருபதும் கொண்டு  
வநராஜித்ய . . . . .
- 4 . . . . . கடவர்களாக ஶிராஹெவெ பண்ணிவிட்டென் இந்நங்கைச்சானி  
யென் இது ஸ்ரீவெணவ ரகெஷ ||வ

<sup>1</sup> Incomplete<sup>2</sup> This inscription is partially built in.

## No. 951.

(A.R. No. 322 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவருவநகரவத்திகள் ஸ்ரீராஜராஜபெருமேசுவற்கு யாண்டு யெசு-வது ராஜ-  
ராஜவளநாட்டுத் திருமுனைப்பாடித் திருவெண்ணைநல்லூர்நாட்டு வரூஉயெயந் திரு-  
வெண்ணைநல்லூர் ஸ்ரீவைகுந்தத்தாழ்வாற்கு செருப்பள்ளித் திரு-
- 2 வரங்கமுடையான் ஸஹஸுரென் இவ்வாழ்வாற்க்கு இட்ட திருக்குத்திவிளக்கு ஒன்-  
றுக்கு வந்தித்திருவிளக்கு எரிய நெய்க்கு விட்ட தொட்டநிலமாவது இவ்வூர் வான-  
வன்மாதெவிவதிக்குக் கிழக்கு ஆற்-
- 3 [று]ள்ளுத் தென்பாற்கெல்லை காவியூர் பொற்றாயலட்ட னுள்ளுட்டார் தொட்டத்துக்கு  
வடக்கு மெல்பாற்கெல்லை கவினிப்பெருமாள் தொட்டத்துக்குக் கிழக்கும் வடபாற்-  
கெல்லை பாற்குளத்துத் திருவனந்திசலட்ட னுள்ளு<sup>1</sup>-
- 4 (இ)ட்டாற்குத் தெற்கும் கிழ்பாற்கெல்லை இவ்வாழ்வார் திருவிடையாட்டத்துக்கு மெற்கும்  
இந்நான்கெல்லைக் குட்பட்ட நிலம் பாற்குளத்துச் செய்யவாய்மணி ஸஹஸுரன்பக்கல்  
விலைகொண்டெயெனாய்
- 5 என்னுதான குழி பதினறுசாண்கொலால் குழி நூற்றைம்பதும் சஜராதித்தவற்  
செ[ல்\*]ல கல் வெட்டிவிட்டெந் இ[த்\*]திருவரங்க ஸஹஸுரெந் ||—

## No. 952.

(A.R. No. 323 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவருவநகரவத்திகள் ஸ்ரீகுலொதுங்கசொழிபெருமேசுவற்கு யாண்டு ச-வது  
திருவெண்ணை<sup>2</sup> . . . . .
- 2 க்கு இவ்வூர் களத்தூற் சிரிளங்கொ ஸஹஸுரென் இவர்க்கு சுரீவாலி ப . . . . .
- 3 வன்மாதெ[வி]வதிக்கு மெற்கு மும்முடிசொழ்வாய்க்காலுசி வடக்கு முதற் கண்ணாற்று  
முன் . . . . .
- 4 காணியில் வடமெற்கடைய [பு]வியத்தூர் அழகியமணவாளன்பகல் விலைகொண்டு  
அனு . . . . .

## No. 953.

(A.R. No. 324 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவருவநகரவத்திகள் ஸ்ரீகுலொதுங்கசொழிபெருமேசுவற்கு யாண்டு யெ-வது  
ராஜராஜவளநாட்டுத் திருமுனைப்பாடித் திருவெண்ணைநல்லூர்நாட்டு வரூஉயெய  
[கி]ருவெண்ணைநல்லூர் ஸ்ரீவைகுந்தத்த(த)தாழ்வார் கொயிலில் ஸ்ரீவை(ய)வாநவந்  
காஸுபன [ஹ]ஷிகெஸவனான திருநாடுடையான்நம்பியும் இவன் தம்பி வா-
- 2 மனலட்டனும் இக்கொயிலில் ஸ்ரீவைவானவன் மொளதமன் விமலகீத்த[த்] திருவாய்க்-  
குலமுடையானும் இம்முலொம இவ்வாழ்வாற்க்கு ஸ்ரீதிருவிளக்கு உலயமாக பாற்குள-  
த்துத் திருமங்கைநம்பி(ப்)பக்கல் திருவிளக்கு ஒன்றுக்குக் கைக்கொண்ட காச உயெசு-ம்  
பாற்குளத்து ஜாதவெலுட்ட லொமயாஜியார் வரூஉணி உமையாண்டாள் நங்கை-  
யார் பக்கல் திருவிளக்கு ஒ-
- 3 ன்றுக்கு கைக்கொண்ட காச உயெசு-ம் பாற்குளத்து ஜாதவெலுட்டன்பக்கல் திருவிளக்கு  
ஒன்றுக்குக் கைக்கொண்ட காச உயெசு-ம் பெரும்பாண்டுர் திருமொழிசைநம்பிபக்கல்  
சந்தித்திருவிளக்கு ஒன்றுக்குக் கைக்கொண்ட காச உயெசு-ம் நெல்லிகா<sup>3</sup> குத்திர அழகி-  
யராவவன் வரூஉணி திருமார்விடங்கொண்டாள்சாணிபக்கல் ஸ்ரீதிருவிளக்கு ஒ-

<sup>1</sup> Read னுள்ளி.<sup>2</sup> The inscription is built in at the right end.<sup>3</sup> The length of கா is entered above the line after வி.

- 4 ன்றுக்கு கைக்கொண்ட காச உயசு-ம் மெலாமுர்ச் சிங்கப்பிரான்பக்கல் ஸ்ரீத்திருவிளக்கு ஒன்றுக்குக் கைக்கொண்ட காச உயசு-ம் கவினிச சிங்கப்பிரான்பக்கல் ஸ்ரீத்திருவிளக்கு ஒன்றுக்கு கைக்கொண்ட காச உயசு-ம் காவியூர் பொற்றூயப்பட்டன்பக்கல் ஸ்ரீத்திருவிளக் கொன்றுக்குக் கைக்கொண்ட காச உயசு-ம் க[ர\*]வியூர் உய்யக்கொண்டி-பக்கல் ஸ்ரீ[த்]-
- 5 திருவிளக்கு ஒன்றுக்கு கைக்கொண்ட காச உயசு-ம் வியாபாரி டுவனூருடையான் சூரியன்பக்கல் ஸ்ரீத்திரு[வ\*]ளக்கு இரண்டுக்கு கைக்கொண்ட காச ரூஉ-ம் ஆக இவ்ஸ்ரீத்திருவிளக்குப் பதினொன்றும் இன்னுள்முதல் உலயமாகக் கைக்கொண்டு பின்பு மெற்படியார் பாற்குளத்து மாற்கணையலுர்பக்கல் ஸ்ரீத்திருவிளக்கு ஒன்றுக்குக் கைக்கொண்ட பசு நாலும்

## No. 954.

(A.R. No. 325 of 1902).

ON THE SOUTH WALL OF THE BHAKTAJANESVARA SHRINE AT TIRUNAMANALLUR,  
SAME TALUK AND DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதுரைகொண்ட கொப்பர-
- 2 கெசரிபன்மக்கி யாண்டு இருபத்தொன்ப-
- 3 தாவது முனைப்பாடி திருநாவலூர்த் தி-
- 4 ருவகிக்கிழைத்து<sup>1</sup> மஹ[ர\*]ஷெவா(க்)கு பி-
- 5 ன்ளையார் இர[ர\*]ஜ[ர\*]கி[த்\*]தஷெ(ர)வர்க்கு பன்மருந்-
- 6 திடும் செநன் கொயில் ஒரு நந்தாவிளக்கி]-
- 7 [னு]க்கு [வை\*]வத்த சாவா முவாப் பெராடு நூறு இது
- 8 பன்மாஹேஸூர் ரகெஷ இது கண்டு காப்-
- 9 பா ரடி என் றலை மெலந அறமறவெல் [அ]-
- 10 மம[ல்]வது துணையிலை டு

## No. 955.

(A.R. No. 326 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதுரைகொண்ட கொப்பரகெசரிபன்மக்கி யாண்டு டயஉ-வது தி-
- 2 ருமுனைப்பாடி திருநாவலூர் திருத்தொண்டிஸூ[ர\*]மாந ராஜாத[த்]தாரஸூ[ர\*]த்-
- 3 து ம(ர)ஹ[ர\*]ஷெவர்க்கு பிள்ளையார் ராஜாதித்தஷெவர் பரிபாரத்து [மானு]வச்சா-
- 4 [ர]ட்டங்கள் சாத்தன் [வை\*]வத்த னெந்தாவிளக் கொன்றினுக்கு சா[வா] முவாப் [பெ]-
- 5 ராடு னூறும் சந்திராதித்தவல் செல்ல [வை\*]வத்த(ன) ஈழவிளக் கொன்று நி-
- 6 றை னூற்றிருபது இது [வை\*]வத்தான மலையாளன் பன்மாயெஸூர்(ர்) ரிரகெஷ[||\*]

## No. 956.

(A.R. No. 327 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதுரைகொண்ட கொப்பரகெசரிபன்மக்கி யாண்-
- 2 டு இருபத்தொன்பதாவது முனைப்பாடித் திருநாவலூர்த் திரு-
- 3 த்தொண்டிஸூர்மான இராஜாதித்தஈஸூரத்து ம(ர)ஹாஷெவர்க்கு
- 4 பிள்ளையா[ர்\*] ராஜாதித்தஷெவர் குகிரைச்செவகன் கடம்பூர் முர்க்கன் [4]-
- 5 ரக[ர்] [வை\*]வத்த னெந்தாவிளக் கொன்றுக்கு [வை\*]வத்த சாவா முவாப் பெ-
- 6 ராடு நூறு ாரஸூர்விளக் கொன்று இது பன்மாஹேஸூர் ரிரகெஷ[||\*]
- 7 இர[க்ஷி\*]த்தார் ஸ்ரீபாதந் தலைமெலந ||-

## No. 957.

(A.R. No. 328 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மது[ரை]கொண்ட கொப்பரகெசரிபன்மக்கி யாண்டு முப்ப-
- 2 த்திரண்டாவது திரு[மு]ரைப்பாடித் திருநாவலூர்த் திரு[ரு]த்தொண்-



- 6 ய்ய னியக்க[ன்\*] . . . . . னொனாவிளக் கொன்றுக்-  
7 கு [ை\*]வச்ச சாவா முவாப் பெராடு னூறு மிவ்-  
8 . . . . . கும் . . . ஒன்று மி<sup>1</sup>

**No. 962.**

(A.R. No. 332 of 1902).

IN THE SAME PLACE.

- 1 [ஹ]ஹி ஸ்ரீ [||\*] மதுரைகொண்ட  
2 [டு]காப்பர[டு]கசரிபன்மக்கி  
3 யாண்டு முப்பதாவது திருமுனை-  
4 ப்பாடி திருநாவலூர் திருத்தொண்டி-  
5 ஸூரத்து மாடெவர்க்கு பிள்ளையார் ராஜா-  
6 தித்தெவர பரிபாரத்து அய்ய னிய-  
7 க்கன் வைத்த நொந்தாவிளக் கொன்றுக்கு  
8 வைத்த சாவா முவா பெராடு னூறும் ஈழவி[ள]-  
9 [க்] கொன்று நிறை னூற்றொருபது இது பன்ம[ர]-  
10 [டு]ஹஸூர ரிரடுஷு இது ஈக்ஷ[த்\*]தான ப[ர]தந் தலை [மெலன\*] [||\*]

**No. 963.**

(A.R. No. 333 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஹஹி ஸ்ரீ [||\*] மதுரைகொண்ட கொப்பரகசரிபன்[மர்\*]க்கி யாண்டு இருபத்தொ-  
2 ன்பது [திரு]முனைப்ப[ாடி]த் திருநாவலூர் திருத்தொணியூரமான  
3 ராஜா[தித்த]஁஁ஹ[ரத்]து ம(ர)ஹாடெவர்க்கு பிள்ளையா[ர்] ராஜாதித்-  
4 தடெவர . . . . . மடிமுக்குளவன் னொந்தாவிளக்கு ஒன்-  
5 றுக்கு [ை\*]வத்த சாவ[ர முவா]ப் பெராடு னூறு இது பன்மாஹஸூ-  
6 ரர் ரடுஷு இது கண்டு காப்பா ரடி என் தலை மெலந [இ]ச்சாதநஞ்  
7 செதா னிக்கற்றளி செய்த தலைச்சங் . . . . . இவை யென் னெழு-  
8 த்து [||\*]

**No. 964.**

(A.R. No. 334 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஹஹி ஸ்ரீ [||\*] மதுரைகொண்ட கொப்பரகசரிபன்மக்கி யாண்டு [நடு]க  
2 திருமுனைப்பாடித் திரு[நா]வலூர் திருத்தொண்டியூரமான ராஜாதித்த-  
3 [஁஁ஹ]ஹரத்து மஹ[ர\*]டெ[வர்க்]கு பிள்ளையா[ர்\*] ராஜாதித்தெவர<sup>2</sup> கரணநா-  
ய[ன்] குமா-  
4 ரடி திருவரங்க[ன்\*] [ை\*]வத்த ப[ட்ட][ம்\*] ஒன்று [நி]மை இருகழஞ்சு ||—

**No. 965.**

(A.R. No. 335 of 1902).

IN THE SAME PLACE.

Published in *Epigraphia Indica*, Vol. VII, p. 133.**No. 966.**

(A.R. No. 336 of 1902).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 [ஹ]ஹி ஸ்ரீ [||\*] மதுரை[கொண்ட\*] கொப்பரகசரிபன்மக்கி யாண்-  
2 டு முப்பத்திரண்டாவது திருமுனைப்பாடி திருநாவலூ-  
3 ர் திருத்தொண்டியூரமான ராஜாதித்த஁஁ஹரத்து மஹ[ர\*]டெ-

<sup>1</sup> Incomplete.<sup>2</sup> Read பரிவாரத்து after டெவர as in other inscriptions.

- 4 வர்க்கு பிள்ளையா ரிராஜாதித்தெவர் ஸ்ரீகரணத்தார் [சை\*]வத்த நொ-  
 5 [ந்]தா[விளக் கொன்றுக்கு] [சை\*]வத்த [பொன்] பதின்சுழஞ்சு இப்பொன் கொண்டு  
 6 ஒரு நந்தாவிளக் கெரிப்பெ[ர]ம[சை\*] மங்கலநாட்டு சொமங்கலத்து வடெஹெ-  
 யு[ம்\*](மு)  
 7 ஊரொழும் இவ்விளக்கு சந்திராதித்தவற் எரிக்கக்கடவொம் சொமங்கல-  
 8 த்தொம் இது பம்மாஹேஸூரர் ரகெஷ ||உ

No. 967. ✓

(A.R. No. 337 of 1902).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதிரைகொண்ட கொப்பரகெசரிப-  
 2 ந்மக்கி யாண்டு முப்பத்துலாவது முனை-  
 3 ப்பாடித் திருவாலூர்த் திருத்தொண்டிஸூ-  
 4 ரமான ராஜாதித்தொழூரத்து ஶீஹாஹேவர்க்கு பி-  
 5 ள்[ளை]ய[ர\*]ர் இராஜாதித்தெவர் பரிபாரத்து மலை-  
 6 யாளன் நெடும்புறையூர்[ட]டி[ல் வ]ச்சநாட்டு  
 7 மண்கரை கண்டன் காம[ன்] [சை\*]வச்ச நொந்தாவிள-  
 8 க்குக்கு [சை\*]வச்ச வாடு னூறு இவை சாவா முவாப் பெராடு<sup>1</sup> ஶ்ரீவிளக் கொன்று  
 9 இது பம்மாஹேஸூரர் ரகெஷ இது ரகூப்பார் ஶ்ரீ-  
 10 பாதம் தலைமெனிது | நிறை நூற்றைம்பத்தொன்று [||\*]

No. 968. ✓

(A.R. No. 338 of 1902).

IN THE SAME PLACE.

Published in *Epigraphia Indica*, Vol. VII, p. 137.

No. 969. ✓

(A.R. No. 339 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதிரைகொண்ட கொப்பரகெசரி-  
 2 ப[ர்\*]மக்கி யாண்டு முப்பத்தெழாவது திருமு-  
 3 னைப்பாடித் திருநாவலூர்த் திருத்தொண்டி[ஸூ]-  
 4 ரத்து மாதெவற்க்கு அரைய[ன்] சொழமாறாயன் வைய-  
 5 த்த நொந்தாவிளக்குக்கு [சை\*]வய்த்த பொன் பதின்சுழஞ்-  
 6 ச இப்பொன் கொண்டு ஒரு விளக்கு எரிப்ப[தா]-  
 7 க்கு கிழான்முந்நாட்டுத் திரு[க்\*]குமாரமங்கலத்-  
 8 து வடெஹெ[டு]யாம் ஶ்ரீஹேஷ்வல் எரிக்கக்கடவொம் வடெஹெ-  
 9 யொம் இது [ப]ன்மாஹேஸூரர் ரகெஷ [||\*]

No. 970. ✓

(A.R. No. 340 of 1902).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- 1 ||—ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதிரைகொண்ட கொப்ப-  
 2 ரகெசரிப<sub>3</sub>மக்கி யாண்டு நயசூ-ஆ-  
 3 வது திருமுனைப்பாடி திருவாலூ-  
 4 ர்த் திருத்தொண்டிஸூரத்து ஶீஹ[ர\*]ஹே-  
 5 வர்க்கு சொழநாட்டு பனை[யூ]ர்நாட்டு ஆற்றூ-  
 6 ருடையான் செவெட்டிபெருமான் [சை\*]வச்ச நொ-  
 7 ஶாவிளக்கு ஒன்று [சை\*]வ[ச்\*]ச சாவா முவா பெராடு  
 8 தொ[ண்\*]ணூ[று] [இ\*]-  
 9 வெவ பநா-  
 10 ஹேஸூரர்  
 11 ரகெஷ ||—

<sup>1</sup> The words from இவை to பெராடு are written above the line.

No. 971. ✓

(A.R. No. 341 of 1902).

IN THE SAME PLACE.

- 1 மதிரைகொண்ட கொப்பரகெசரி(ய்)[ப\*]தர்[க்\*]கு யாண்[டு] முப்பத்-
- 2 தமுன்றாவது மலைநாட்டு கண்டியூர் வெள்குலசந்த-
- 3 ரன் திருமுனைபாடி திருநாவ(ல்)லூர் திருத்தொண்டியூரகர-
- 4 லோ[க]ய ராஜாதித்தாண்டியூரகரத்து மாதெவர்[க்\*]கு [சை\*]வத்த [டு]நாந்தாவி-
- 5 ளக் கொன்று[க்\*]கு [சை\*]வத்த சாவா முவா பெராடு தொ[ண்\*]ணூறு சகூ[ர]-  
தி[த்\*]தவல்
- 6 இது பநாஹையூர ரகெஷ ||0|—

No. 972. ✓

(A.R. No. 342 of 1902).

IN THE SAME PLACE.

- |                                     |                           |
|-------------------------------------|---------------------------|
| 1 லுஷ்டி ஸ்ரீ [  *] மதிரைகொண்ட(கொ)- | 7 க்கு வைத்த ஆடு தொண்ணூறு |
| 2 ட கொப்பரகெசரிபன்(பன்)மற்கு        | இவை சாவா                  |
| 3 யாண்[டு*] நயய-ஆவது திரு-          | 8 முவா-                   |
| [நா]வ-                              | 9 ப் பெ-                  |
| 4 லூர் வியாபாரி முருகன் விச்சி-     | 10 ராடு இ-                |
| 5 யன் அட்டுவித்த கூத்தப்-           | 11 வை உ-                  |
| 6 பெருமானுக்கு வைத்த விளக்கு ஒன்-   | 12 ஹூஹூ-                  |
| றிது-                               | 13 ஸூர ர-                 |
|                                     | 14 கெஷ [  *]              |

No. 973. ✓

(A.R. No. 343 of 1902).

IN THE SAME PLACE.

- |                                  |                                 |
|----------------------------------|---------------------------------|
| 1 [லு]ஷ்டி ஸ்ரீ [  *] மதிரைகொண்ட | 7 ண்பரிவாரத்து செவகன் றிருக்கு- |
| 2 கொப்பரகெசரிபன்மர்[க்*]கி [யா]- | 8 ண்பொழ செந்தகுமரன்             |
| 3 ண்டு நயந-ஆவது திருநாவ-         | 9 வைத்த நொந்தாவிளக்கு ஒன்று-    |
| 4 லூர் திருத்தொண்டியூரக-         | 10 க்கு வைத்த ஆடு நூறு சாவா     |
| 5 ர(ம்)மாகிய ராஜாதித்தாண்டியூரக- | 11 முவாப் பெ(ர்)ராடு இவை ப-     |
| 6 ரத்துக்கு ராஜாதி[த்*]த மலையா-  | 12 ண்மா(டு)ஹூஹூர் ரகெஷ [  *]    |

No. 974. ✓

(A.R. No. 344 of 1902).

IN THE SAME PLACE.

- |                                       |                                     |
|---------------------------------------|-------------------------------------|
| 1 லுஷ்டி ஸ்ரீ [  *] மதிரைகொண்ட        | 5 க்கு தயிரமிர்து நிசதி முன்று டெஸ- |
| [டு]காப்ப[ப]-                         | கால-                                |
| 2 ரகெசரிபனமக்கி யாண்டு [ந]யந-         | 6 த்துக்கு கொயிலா[ன்*] கா[ளை]யன்    |
| ஆவ-                                   | வைத்-                               |
| 3 து திருநாவலூர் திருத்தொண்டியூ-      | 7 த தயிரமிர்து [மு]ன்னொ[ழி]க்கு ஆ-  |
| ரகரம[ர]-                              | 8 டு அறுபது இது வநூ-                |
| 4 கி(யாகி)ய ராஜாதித்தாண்டியூ[ரக]ரத்து | 9 ஹூஹூர ர (ரி)கெஷ [சாவா] முவா-      |
| லோஹவர்-                               | 10 ப் பெரா[டு] [மெற்]படியான[  *]    |

No. 975.

(A.R. No. 345 of 1902).

IN THE SAME PLACE.

- 1 லுஷ்டி ஸ்ரீ [||\*] மதிரைகொண்ட கொப்ப[ர]கெச-
- 2 ரிபஷ்டி[ர்\*]க்கு யாண்டு முப்பத்துமுன்று-



- 3 வது கொநாட்டு உறத்தூர்[க்\*]கூற்றத்துக் கொ-
- 4 ம்பாநூர் கல்லன் ஆதித்தபடாரி
- 5 திருநாவலூர் திருத்தொண்டிஸூரகரமா-
- 6 ன் ராஜாதி[த்\*]தஈஸூரகரத்து மஹாதெவர்-
- 7 [க்\*]கு ஒரு நந்தா[வி]ளக்கி[னு]க்கு [வை\*]வத்த ஆ-
- 8 டு நூறு இவை சாவா முவாப் பெராடு ச-
- 9 ந்திராதி[த்\*]தவம் எரிய [வை\*]வத்த மலையா[ண்]-
- 10 விளக் கொன்று இது பன்மாயெஸூர ர-
- 11 டெது ||—

## No. 976.

(A.R. No. 346 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸூலி ஸூ [||\*] மதிரைகொண்ட கொப்பர[கெ]சரிபதூ(ம)ம்[கு] யாண்டு முப்ப-
- 2 த்திரண்டாவது முனைப்பாடி திருநாவலூர் திருத்தொண்டிஸூர-
- 3 ஸூரகரமாகிய ராஜாதித்தஈஸூரகரத்து லீ(ர)ஹாடெ-
- 4 வர்கு மலையாட்டு மடையவாட்க்கை இயக்க னி[ரா]மன்
- 5 நொந்தாவிளக் கொன்றி[னு]கூ\* வைத்த சாவா முவா பெராடு நூ-
- 6 று இது வதூறெஸூர ரகெசு இத்தளி இப்பக்கம் செ[யி]<sup>1</sup>

## No. 977.

(A.R. No. 347 of 1902).

IN THE SAME PLACE.

- |                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             |                                                                                                                                                                                                                                                                                                                                                                                 |
|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <ol style="list-style-type: none"> <li>1 [ஸூ]லி ஸூ [  *] ம[தி]ரைகொண்ட கொப்பர[கெ]சரிபன்ம[ர்*]-</li> <li>2 க்கி யாண்டு இருபத்தொன்பதாவது திருநாவ(ல்)-</li> <li>3 லூர் ராஜாதித்தஈஸூரகரத்து மஹா-<br/>தெவர்க்கு இர[ா]-</li> <li>4 ஜாதித்தெவர் எண்ணெநடையன் வண்ணக்கன் வடு-</li> <li>5 கன் [வை*]வத்த நந்தாவிளக்கு ராஜ-<br/>ாதித்தஈஸூரகரத்து</li> <li>6 மஹாடெவர்க் கொன்றும் திருவக-<br/>(ழ்)த்திஸூரத்து ம-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>7 ஹாடெவர்க் கொன்றும்[ா]க [வை*]-<br/>வத்த விளக்கு இரண்டு இரண்-<br/>டுக்[ரும்*]</li> <li>8 கொயிலான்</li> <li>9 காளி சுடி-டு-</li> <li>10 யாமத்துகு</li> <li>11 [வை*]வத்த தயிரமி-</li> <li>12 து நாழிக்கு சா-</li> <li>13 வா முவாப் பெ-</li> <li>14 ராடு இருபது</li> <li>15 [இ*]து சந்அனரி<sup>2</sup></li> <li>16 கடவ[து] [  *]</li> </ol> |
|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|

## No. 978.

(A.R. No. 348 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸூலி ஸூ [||\*] மதுரைகொண்ட கொப்பரகெசரிபன்மக்கி யாண்டு நட-
- 2 உ-வது திருமுனைப்பாடித் திருநாவலூர் திருமெற்றளி லீ(ர)ஹ[ா\*]-
- 3 வி[ஸூ]க்களுக்கு பிள்ளையார் ராஜாதித்தெவர் கரணந[ாகன்] குமா-
- 4 ரடி திருவர[ாக]ன் நொந்தாவிளக் கொன்றினுக்கு [வை\*]வத்த சாவா முவா-
- 5 ப் பெராடு னூறு இது பன்மாயெஸூர ரி[ரகெ\*]சு [||\*]

## No. 979.

(A.R. No. 349 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸூலி ஸூ [||\*] பூமியு கிருவு காமெய் புணர விக்கிரமத்தால் சக்கர னடா-
- 2 த்தி விரலிஹாஸநதுப் புவனிமுமுதுடையாளொ[டும் விந்]-

<sup>1</sup> Incomplete.<sup>2</sup> Read சந்திராதித்தவல்

- 3 திருந்தருளிய கொவிராஜகெசரிவந்திராந உடையார் ஸ்ரீ ஸாஜெந்தரசொழி-  
4 உவற்கு யா[ண்]டு ந-ஆவது ஸாஜெந்தரசொழிவளநாட்டு 1-

No. 980. ✓

(A.R. No. 350 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] சக்கரவத்திகள் ஸ்ரீ குலொ[த்\*]துங்க-
- 2 சொழிஉவற்(ற்)கு யாண்டு சயக-ஆவது
- 3 ககைகொண்டசொழிவளநாட்டு திருமுனை-
- 4 ப்பாடி மெலூர்நாட்டு ஆ[ர்\*]வலத்து ஆவலமுடை-
- 5 யான் அ[ண்\*]ணமலை அனுப்புவநெந் இந்நாட்டு பருக்கலுடை-
- 6 யான் உலகநுக்காக இவந் மகந் ஏறந் பகை தடர இவுலக-
- 7 நைச் சாத்தி இப்பகை திர உடையா திருத்தொண்டிசுவரமுடை-
- 8 [ய]ர்க்க[கு] அனுப்புவந் வை[த்\*]த திருந[ந்]தாவிளக கரை சாவா முவாப் பெரும ப-
- 9 ச யசு இ[ப்\*]பசுக் கை[க்\*]கொண்டு கடவாந் [கண்டி சொமந்] இது பந்மா-
- 10 யெசுவர இரா-
- 11 கெசு [||\*]

No. 981.

(A.R. No. 351 of 1902).

ON THE SOUTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE SAME SHRINE.

- |                                                                                                                                                                                                                                                                                                                                   |                                                                                                                                                                                                                                                                                    |
|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <ol style="list-style-type: none"> <li>1 ஸ்ரீ ஸ்ரீ   —மதிரைகொண்ட கொ-<br/>ப்பரகெசரி[வ]-</li> <li>2 தூர்க்கி யாண்டு முப்பத்தொன்பதா-<br/>வது திருமு-</li> <li>3 னைப்பாடி திருவைலூர்த் திருத்-<br/>தொண்டி-</li> <li>4 ஸ்ரீரத்து ஶஹ[ா*]உவர்க்கு பிள்ளை-<br/>யார் ராஜ[ா]-</li> <li>5 தித்தஉவந் பரிவாரத்து வாய்யடி<br/>னககனு-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>6 சூ டெருமாள் மடைப்பள்ளிப் பெ<br/>ண்டிருந்</li> <li>7 தெவியர்</li> <li>8 வியக்கன்</li> <li>9 [டு]தயடி எனக-</li> <li>10 னைச் சாத்தி</li> <li>11 வைச்ச [நொ]ஜா-</li> <li>12 விளகி ஒன்-</li> <li>13 னும் இது பன்மாஹேஸூர<br/>ரகெசு   </li> </ol> |
|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|

No. 982. ✓

(A.R. No. 352 of 1902).

ON THE SAME WALL.

- |                                                                                                                                                                                          |                                                                                                                                                                          |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <ol style="list-style-type: none"> <li>1 ஸ்ரீ ஸ்ரீ [  *] குலொ-</li> <li>2 த்துங்கசொழிஉ-</li> <li>3 வ[ற்]கு யாண்டு சய-</li> <li>4 உ-ஆவது திருந-</li> <li>5 வ(ல்)லூர் திருத்தொ-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>6 ண்டிஸூரமுடையா-</li> <li>7 ந்க்கு இ[வ்*]லூர்ப் பாடிகாவ-</li> <li>8 லுடை(ய்)யானான விரட்டன் [வ]ள-<br/>கானான<sup>2</sup></li> </ol> |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|

No. 983. ✓

(A.R. No. 353 of 1902).

IN THE SAME PLACE.

- |                                                                                                                                                                                                                                                                                                              |                                                                                                                                                                                                                                                                                                         |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <ol style="list-style-type: none"> <li>1 ஸ்ரீ ஸ்ரீ [  *] கொவிரா[ஸ]கெ-</li> <li>2 சரிப[ன்]மக்கி யாண்டு முன்றாவ-</li> <li>3 து திருமுனைப்பாடி திருவை-</li> <li>4 (ல்)லூர் திரு[த்*]தொண்டிஸூர-</li> <li>5 [சூ] ம(ர)ஹ[ா*]உவ[ா]சூ விர-</li> <li>6 சொகவணிகர் குடு[த]</li> <li>7 பொன் னார்ப்பதின் கழஞ்சு</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>8 ஆட்டெவிட்டம் அறுகழெ[ஞ்*]-<br/>சு</li> <li>9 திருவலகு இடுவார் னல்வரும் திரு-<br/>ப்பள்ளி[த்*]-</li> <li>10 தாமம தொடுப்பார் இருவரும் இப்-<br/>பொலிவு கொ-</li> <li>11 ண்டு பணிசெய்ய[க்*]கடவார் ச<br/>சூரஜிதவல் இது</li> <li>12 பன்மாஹேஸூர இராஹேஷ [  *]</li> </ol> |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|

<sup>1</sup> This inscription is left unfinished.

<sup>2</sup> Incomplete.

## No. 984.

(A.R. No. 354 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கச்சியும் தஞ்சையும் கொண்ட ஸ்ரீகந்ரஹெவற்கு யாண்டு யுக-ஆ-
- 2 வது திருநாவலூர் திருத்தொண்டியூர்த்து ஹெவற்கு குன்றத்தூர்நாட்டு இ-
- 3 டைகுளத்தூர் மன்றாடி பெருகன் மொடன் வைத்த நொந்தாவிளக் கொன்றினுக்கு
- 4 [சாவா முவா]ப் பெராடு தொ[ண்\*]ணூறு இது வந்ரஹெவற்கு ரகெஷ [||\*]

## No. 985.

(A.R. No. 355 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] அதிரா[ெ\*]ஜஹெவற்கு யாண்டு ந-ஆவது ராஜஹெ[வளநா]ட்டுத் திருமு-
- 2 ணைப்பாடி மெலூர்நாட்டு திருநாவலூர்த் திருத்தொண்டியூர-
- 3 மஹெவற்கு இன்னாட்டு . . . . .
- 4 . . . . . ஆரியூரு . . . . .

## No. 986.

(A.R. No. 356 of 1902).

IN THE SAME PLACE.

Published in *Epigraphia Indica*, Vol. VII, p. 136.

## No. 987.

(A.R. No. 357 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமகள் பொலப் பெருநில-
- 2 ச் செல்வியும் தநக்கெ யுரிமை பூண்-
- 3 டமை மநக்கொளக் காந்தனூர்ச்சாலை கலமறு-
- 4 த்தருளி வெங்கெநாடுங் கங்கபாடியு னுளம்பபாடி-
- 5 யு கடியைபாடியுங் குடமலை நாடுங் கொல்லமுங்
- 6 கலிங்கமு மெண்டிசை புகழ்தர [ஈ]ழமண்டல[மு]
- 7 கீண்டிறல் வெ]ன்றி தண்டாற் கொண்டு தன்னெழில் வளருழி எல்லா யாண-
- 8 டும் தொழு[த]க விளங்கும் யாண்டெ செழியரைத் தெசுகொள் ஸ்ரீகொவிராஜ-
- 9 ராஜ ராஜகெலரிபதரான ஸ்ரீராஜராஜராஜஹெவ-
- 10 ற்க்கு யாண்டு யுக-தாவது திருமுணைப்பாடி மெலூர்-
- 11 நாட்டுத் திருநாவலூர் திருத்தொண்டியூர்த்து ஹெ[ர\*]ஹெவ-
- 12 ற்க்கு இன்னாட்டு இருகை யொளிகளியான் மலையனைச் சாத்தி
- 13 வைத்த திருநெஞ்சாவிளக் கொன்றி-
- 14 னுக்கு வைத்த ஆடு தொண்ணூ-
- 15 று பிவை சாவா முவா பெராடு யி-
- 16 [வை\*] வைப்பித்தான் இன்னாட்டுப்
- 17 பெருக(ல்)லுடையாந் அனுப்ப
- 18 கந் பிரிதிவலி இவ்வாடு கைக்கொ-
- 19 ண்டார் ஹெவ்வாரியராத மன்றாடிகள்
- 20 பணிய[ன்\*] நம்[பூ]ரனு[ம்\*] முத்தரைய-
- 21 ந் ஆருரும் பணியந் மருதனு[ம்\*] ம[ர]-
- 22 [ய]ந் குட்டி[யு]ம் இது வந்ரஹெ-
- 23 ஸ்ரீ ரகெஷ [||\*]

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமகள் பொலப் பெருநிலச் செல்வியு ங்கொ யுரிமை பூண்டமை ம-
- 2 னக்கொளக் காணுநார்க்கை கலமறுத்தருள்க் கங்கபாடியும் குளம்பாடியு ங்கொபா-
- 3 டியுங் குடமலைநாடும் வெங்கைநாடுங் கொல்லமுங் கலிங்கமும் எண்டிசை புகழ்தர
- 4 ருமண்டலமும் இலட்டபாடி யெழையிலக்கமு ங்கண்டிநல் வென்றி தண்டாற் கொ-
- 5 ண்டு தந்தெழில் [பலவழியாழியி]யுள் எல்லா யாண்டு கொழுதக [வி]-
- 6 ளங்கும் யாண்டெ செழுநெரெத் தெசுகொள் ஸ்ரீகொவிராஜராஜ
- 7 ராஜகெவலிவநாந ஸ்ரீராஜராஜதெவற்கு யாண்டு உயிச-
- 8 ஆவது திருமுடிப்பாடித் திருநாவலார்த் திருத்தொண்டியூரமுடைய லீலா-
- 9 வெவற்கு யாண்டு டிக-ஆவது இன்னாடு வகைசெய்கின்ற ஆக்கருடையான் திரு-
- 10 வரங்க . . . திருநாவலாரில(த்) திருத்தொர்க்கி ஸ்ரீகொவிராஜராஜ கண்டு கடமை-
- 11 கொண்ட பொன்னும் இத்தெவர் ஸ்ரீகொயிலுக்கு நிலத்தப்பண் செய்யக்கடவாரைக்
- 12 கொண்ட பொன்னும் பொற்பு வொன்றிற் கட்டி முன்றுமாகப் பொன் இருபத்திரு-
- 13 க்காலாய் ராஜராஜன்பட்ட மொன்று மியாண்டு டிக-ஆவது இ-
- 14 வ்வுர் வியாபாரி நாவலார் திருப்புவணமும் பட்டாலகன் விதி-
- 15 விடங்கனும் பொன் பதின்கழஞ்செ
- 16 யெழு மஞ்சாடியுங் குன்றியா லி-
- 17 ட்ட பட்ட மொன்றுமாகப் பட்ட-
- 18 மிரண்டு [||\*] முன்பு சிலாலெகை செய்.
- 19 திலாமையில் யாண்டு உயிச-ஆவது செ-
- 20 னபதி மும்மடிசொழுவூரமுடையார்க்கா-
- 21 க இத்தெவர் ஸ்ரீகாரியங் கடைக்காண்கின்ற
- 22 விரசொழி வணுக்க னக்கன் . . . ப்ப-
- 23 ட்ட மிரண்டுங் சிலாலெகை செயவித்தார் இ-
- 24 து சகிராதித்தவற் பதூறெழூர ரகெஷ் || இரவி கொ-
- 25 ளர் சகிரசொழிற் பெண் . . . யிராகிங்க ணிட்-
- 26 ட் தரவிளக்கு [க] கருவுள் [||\*] [ப] ட ளிமை அலுபதின் பலம் ப-
- 27 ளாயெழூர ரகெஷ் [||\*]

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] புகழ்மாது விளங்க சயமாது விரும்ப நிலமகள் நிலவ மலர்மகள் புணர
- 2 உரிமையிற் கி-
- 3 மனு மணிமுடி சூடி மீநவர் நிலைகெட வில்லவர் குலைதர விக்கல[ந்] சிங்கணந் மெல-
- 4 கடல் பாயத் திக்க-
- 5 னைத்து ங்க சக்கர நடாத்தி வி[சைய]சுபிஷெகம் பண்ணி விரலி[ஹா\*]வகத்து [4]-
- 6 வநமுழுதுடையாளொடும்
- 7 விற்றிருணருள்ப கொவிராஜகெசரிபதூரான உடையார் ஸ்ரீகொலாத்துங்கொழிதெவற்கு
- 8 யாண்டு டி-ஆவது
- 9 ராஜெஃசொழிவனநாட்டுத் திருமுடிப்பாடித் தாமர்நாட்டுப் பெண்ணெதெங்கரை
- 10 . . . யூருடைய
- 11 [மலை]யமாந் குரியந் பிர[ம]ந்லஹாயநான மலையகுலராஜந் இவ்வுருடைய மலையமாந்
- 12 ராஜெந்தரசொழி
- 13 [மலை]யமாணச் சாத்தி ராஜெந்தரசொழிவனநாட்டு திருமுடிப்பாடி மெலார்நாட்டு கெ-
- 14 . . . திருநாவலாரான ராஜாதித்தபுரத்து திருத்தொண்டியூரமுடைய லீலா-
- 15 டெவர்குச் சகிராதித்தவற் நின்றெரிய வெவத்த திருநா ங்காவிளக்கு ச நாலுக்கு

- 10 . . . சாவா முவாப் பெரும்பசு நூற்றிருபத்தெட்டு இவை வநூறெழையா [ரகெசு] [||\*]
- 11 இந்நாட்டுப் பருதூர்நாட்டுச் செணமங்கலத்து வெட்டைக்காறன் மாணியான கலக்கி-  
யான
- 12 கரிகாலசொழ இருங்கொளப்பாடி நாடாழ்வார் வைத்த வ[தி]விளக்கு ஒன்றுக்கு வைத்-  
த வாடு ர-
- 13 யெ தயிரமிர்துகு விட்ட பசு ஒன்று வெண்கலத் தளிகை ஒன்றினால் னிறை நுய ப-
- 14 மம் இவைய் பநூறெழையா ரகெசு ||—இவந் பெரந் செந்தமங்கலநாடா-
- 15 ழ்வார் இத்தளிகைக்கு இட்ட வெண்கலம் உயெ [||\*]

**No. 990.**

(A.R. No. 360 of 1902).

IN THE SAME PLACE.

Published in *Epigraphia Indica*, Vol. VII, p. 137.

**No. 991.**

(A.R. No. 361 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ஷி ஸ்ரீ [||\*] திருவாவசச்சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழ்தெவற்கு யாண்டு  
நயெ-வது கங்கைகொண்டசொழவளநாட்டுத் திருமுனைப்-
- 2 பாடி மெலூர்நாட்டுத் திருநாவலூரந ராஜாதித்தபுரத்துத் திருத்தொண்டியூரமுடைய-  
சிஹாஹெவர்க்கு இன்னாட்டு [ஒ]கூர்நாட்டுப் பள்ளி ஆடவலான் சொங்கநா-
- 3 ன காலிங்கராஜப் பெரியரையன் வைத்த திருநுந்தாவிளக் கொன்றுக்கு வைத்த சாவா-  
முவாப் பெரும்பசு நயெ முப்பத்திரண்டும் இக்கொயிலில் சிவப்பிராமண-
- 4 ரொம் கைக்கொண்டு திருவிளக்குச் செலுத்தக்கடவொமாரொம் இது வநூறெழையா ர-  
கெசு [||\*]

**Nos. 992-993.**

(A.R. Nos. 362-363 of 1902).

IN THE SAME PLACE.

Published in *Epigraphia Indica*, Vol. VII, pp. 135 and 134.

**No. 994.**

(A.R. No. 364 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ஷி ஸ்ரீ [||\*] க[ந்\*]நாதெவர்க்கு யாண்டு உயெ-தெட்டாவது திரு-  
முனைப்பாடி திருநாவலூர் திருத்தெ[ர]ண்டியூர[த்\*] தாள்[வார்]க்கு ஒ-
- 2 கூர்நாட்டு ஒகூர் மன்றாடி அண்ணாவன் கொணையந் வைத்த விளக்கு அரை
- 3 இது பநூறெழையா இரகெசு [||\*]

**No. 995.**

(A.R. No. 365 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ஷி ஸ்ரீ [||\*] குலொத்துங்கசொழ-
- 2 ஹெவற்கு யாண்டு நயெ-ஆவது கலிநாரியூரமுடையாற்கு காட்டுப்பருக்கல் வெட்டுடெக்-
- 3 காறன் அத்திமல்லன் விளக்கநென் களமிருதூர்ப்பள்ளி பெருமான் தொண்டநைச் சா-
- 4 த்தி வைத்த விளக் கரைக்கு வைத்த ஆடு நாற்பத்தெட்டு இவ்வாடு கை-
- 5 க்கொண்டான் திருத்தொண்டியூரமுடையா-
- 6 ற்கு ஒரு திருநுண[ர\*]விளக்கு கடவ மன்றாடி
- 7 ஆராமுதின் மகன் குணபரன் இது [||\*]

## No. 996.

(A.R. No. 366 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ ||—கச்சியும் தஞ்செயும் கொண்ட [ஸ்ரீ]கநாஜெவற்கு யாண்டு டெக-ஆ[வ\*]து
- 2 திருமுனைப்பாடி மெலூர்நாட்டு திருநாவலூர் திருத்தொண்டிஸூரத்தூ லேஹா-
- 3 ஜெவற்கு திருநாவலூர் மன்றாடி அப்பொதி முத்தரையன் [வை\*]வய்த்த நொஹா-
- 4 விளக் கொன்றினுரு வய்த்த சாவா முவா பெராடு தொண்ணூறு இது பநாஜெஹ-
- 5 ஸூர ரகெஷ ||—

## No. 997.

(A.R. No. 367 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதிரையும் ஈழ[மு\*]ம் கொண்ட கொப்பரகெ-
- 2 சர்பன்மக்கி யாண்டு முப்பத்துஒன்பதாவது திரு-
- 3 முனைப்பாடி திருநாவ(ல்)லூர் திருத்தொண்டிஸூரவர-
- 4 த்து ம(ர)ஹ[ர\*]தெவாரு மல்லம்முழான் நாட்டடிகள் வைத்த விளக்கு அரை
- 5 இரஷிப்பான் பாதம் தலை மெ[வி]ன [||\*]

## No. 998.

(A.R. No. 368 of 1902).

ON THE NORTH WALL OF THE SAME MANDAPA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*]திருமகள் பொலப் பெருசிலச் செல்வியு னனக்கெ யுரிமை
- 2 பூண்டமை மனக்கொளக் காணூர்ச்சாலை கலமறுத்தருளி [வெங்]கைநாடு-
- 3 க் கங்கபாடியு துளம்பபாடித் தடிகைபாடியுங் குடமலைநாடுங் கொ-
- 4 ல்லமுங் கலங்கமு மெண்டிசை புகழ்தர ஈழமண்டலமு கிண்டிறல் வென்றி தண்டாற்-
- 5 டு தன்னெழில் வளர் ஊழியு ளெல்லா யாண்டு கொழுதக விளங்கும் யாண்டெய்
- 6 ரை தெசுகொள் ஸ்ரீகொவிராஜராஜகெசரிவநாரான ஸ்ரீராஜராஜஜெவற்கு யாண்டு உயக-
- 7 முனைப்பாடி மெ[ம]லூர்நாட்டுத் தெவதான திருநாவலூர்த் திருத்தொண்டிஸூரமுடைய
- 8 ம(ர)ஹ[ர\*]தெவற்கு மும்மடிசொழ வுஜமாரா-
- 9 பா கதி கழும்பருடையான் சித்திரகுத்தன ஜய்யக்கு[மரடி] இவ்வூரிற் பலவகையாலு
- 10 ண்டங்கொண்டு திருநாவலூர்க்கல்லா-
- 11 ல் இடுவித்த பட்டம் க நிறை இருபத்தொரு கழஞ்செ ஆறு மஞ்சாடியும் இஹ ஸ்ரீகொயி
- 12 வில் ஆடியருணுகிற கூத்தர்க்கு இடுவி-
- 13 த்த பாதபீடம் க - னுற் செஹ கருவு னாராவுமாக நாவலூர்க் கொலால் நிறை ஆயிரத் தெழு-
- 14 நூற் றையம்பதின் பலமும் இது ச-
- 15 கிராதித்தவற் வநாஜெஹூர ரகெஷ [||\*]

## No. 999.

(A.R. No. 369 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*]கொப்பரகெசரிபநக்கி யாண்டு டெ - ஆவது திருமுனைப்பாடி திருநா[வ]லூ-
- 2 ர்த் திருத்தொண்டிஸூரத்து லேஹாஜெவர்க்கு முனையதரையர் அபராயிதந் குவம-
- 3 ணர்க்கெருமாணர் அருளிச்செய செம்மணங்குருடை[ய ந]ம்பூரன் பெருமுகில-
- 4 ன் விக்கிரமாபரணபலவரையன காடு வெட்டித் திருத்தின பூமி இருணிக்கியும்
- 5 வள்ள . . கனட்டகிராமனும் திருநாவலூர் ஆழ்வார்க்கு திருவமுதுக்கு படி [இ\*]-
- 6 [ச]ட்டிமுன்று ச-
- 7 னதியும் குதல்அரிசி பன்னிருநா[ழி\*]யும் நெய் முப்படியும் கநியமுதுக்கு நெல்

- 7 முன்னூழியும் . . . . ரண்டுக்கு நெல் பதக்கும் இப்படி திருவுண்ணூழிகை வடுவெயெ  
இப்பூமி அடு-  
8 க்கவும் உழவும் பெறுவதாகவும் காராணை எரி நிரெ நிர்க் கிஞ்சவண்ணம் காவிலெ  
பாச்சப்பெறுவத[ா]-  
9 [க]வும் நிர்பாச்சாமெ வெண்டா வென்றூணை அன்றூழ் [க]ராவெய் ஐங்கழைஞ்சு பொன்  
10 கொள்வதாகவும் இது சந்திராதித்தவம் இறையினியாகச் செய்துகுடுத்தொம் இன்னில-  
11 ம் கிழ்பால்கெல்லை கெணிக்கு மெற்கும் தென்பால்கெல்லை ஒகூர்க்குப் பொந வழிக்கு  
வ[டக்\*]கு-  
12 [ம\*] மெலபால்க்கெ[ல்\*]லை இரு(ள்)ணிக்கி [ய]ல்லை வரம்புக்குக் கிழக்கும் வடபாற்-  
கெல்லைகுளமங்கலத்து-  
13 க்குத் தெற்கும் மாணிகளுக்குப் புடவை முதல் பொன் க . . . . .

## No. 1000.

(A.R. No. 370 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமகள் பொலப் பெருநிலச் செவவியுந் த[ன]க்கெ யுரிமை பூண்டமெ  
2 மனக்கொளக் காணூர்ச்சாலை [கல\*]மறுத்தருளி வெங்கைநாடுங் கங்கபாடியு னுளம்-  
3 பபாடியு ஐடியபாடியுங் குடமலைநாடுங் கொல்லமுங் கல்கங்கமுமெண்டி[ச]சு புகழ்தர  
ஈழ-  
4 மண்டலமு கிண்டிதல் வென்றி தண்டாற் கொண்டு தன்னெழில் வளர் ஊழியு னெல்-  
லா யாண்டும்  
5 தொழுதக விளங்கும் யாண்டெய் செழியரைத் தெசுகொள் ஸ்ரீகொவிராஜராஜ ராஜகெச-  
ரிவநாரான ஸ்ரீராஜரா<sup>1</sup>  
6 யாண்டு யெ-ஆவது முனைப்பாடி மெலூர்நாட்டுக் குடிநீக்காத் தெவதான கிருநாவலூ-  
ரா  
7 டித் திருத்தொண்டிஸூரமுடெ[ய] (ர)ஹ[ா\*]ஹெவர் ஹெவர்க்குதிகளை அதிகாரிகள் பல-  
லவமுத்தரைபர் வெ . . . . .  
8 டி வடகரை ஸ்ரீஹெய்ய<sup>2</sup> லாகூர் தரம்விட்ட விட்டில் முன்பிற் ப[சு]வில் கொயிற்-  
கருமமா . . . . .  
9 ருணு ள் உராய-னு லழைத்து இத்தெவர் தெவதானமான  
10 மெலூர்நாட்டுத் திருநாவலூரு மிநாட்டுப் பெரும்பாக்கமு ம-  
11 ங்கலநாட்டு எகதிரச்சதஜெ-<sup>3</sup>திமங்கலமு [ம்\*] முன் பித்தெவற் கிறு-  
12 த்தவரும்படி நெல்லும் பொன்னுங் கணகருக் கெட்டு இவலூர்களில  
13 மெலூர்நாட்டுத் திருநாவலூரும் பெரும்பாக்கமும் ஊர்முத லுள்வரி யில்லூர்-  
14 கள் வரியில் நெல்லும் பொன்னு[ம்\*] முதலிலாமையில திருநாவலூர் நில மெப்பெ-  
15 ர்ப்பட்டது மனனு வரியிலிட்டபட திருநாவலூர் நகரத்தா ரில்லூர் அருமொழிதெவ-  
16 ன எண்ணூழிகாலா லளக்க[க்] கடவ நெல்லு எழுதாற்றுக் கலமுங் காசுநிறைகல்-  
17 லாற் பொன முப்பதிந் கழஞ்சு[||\*]

## No. 1001.

(A.R. No. 371 of 1902).

IN THE SAME PLACE.

Published in *South-Indian Inscriptions*, Vol. III p. 197

## No. 1002.

(A.R. No. 372 of 1902).

ON THE EAST WALL OF THE SAME MANDAPA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] உடையார் திருத்தொண்-  
2 டிசுரமுடைய நாயநார் ரெவ(ல்)லாவெ  
3 இவ்லூர் வியாபாரி வெனூர்கிழவந்  
4 பள்ளி பட்டணசுவாமி பெரியா-  
5 ன் இத்திருமண்டபம் இரண்டும்  
6 செய் த்து கிழைத்திருவாசலுந் திற-  
7 ந்து அத்திருவாசலும் செய்வித்தாந் [||\*]

<sup>1</sup> Read கதெவர்கடு.<sup>2</sup> Read சாலிப்பர்.<sup>3</sup> Read ராயய.

## No. 1003.

(A.R. No. 373 of 1902).

ON THE EAST WALL OF THE PARAKARA OF THE SAME TEMPLE, RIGHT OF ENTRANCE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமேவு வளர் திருப்பொனமாத புணர நாமெவு கலைமகள் நலப்பெருது சி-
- 2 தப்ப விசையமாமகள் வெல்புயத் திருப்ப இசையுஞ் செல்வமு[ம்\*] எண்டிசை விளங்க  
நீருபர் வ-
- 3 ந்திமைஞ்ச நிழ்நீலமடந்தையைத் திருமணம் புணர்ந்து [சி]ர்வளர் தருமம் அணிமுடி  
கவித்தென மணி-
- 4 முடி சூடி மல்லைஞாலத்து பல்லுயிர்க் கெல்லா[ம்] எல்லையி விம்பம் இயல்விந் வெய்தி வெ-
- 5 ண்குடை நிழற்றி செங்கொ லொச்சி வாழி பல்லாழி ஆழி நடப்ப செம்பொன் விரலி-  
ஹாலன-
- 6 த்து புவனமுழுதுடையாளொடும் விற்றிருந்தருளிய கெ[ர]ப்பரகெசரிவ[து]ரான  
கிரஹ-வகவகரவ-
- 7 த்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழுவெவற்கு யாண்டு ௫-ஆ[வ\*]து இராஜராஜவளநாட்டுத்  
திருமுனைப்பாடி மெலூ-
- 8 ரநாட்டு திருநாவலாராந இராஜாதித்தபுரத்து உடையார் திருத்தொண்டிஸூரமுடைய  
ஹா-
- 9 டெ[வர் கொயிலில் சிவஸூர]ஹணரொம் உபையம் இவ்வூர் வியாபாரி பெருவலமுடை-  
யான் பெண்-
- 10 ணைநெதிவாணந் திருச்சிற்றம்பலமுடையான் இத்தெவற்கு வைத்த திருநுந்தாவிளக்கு  
க ஒன்று இத்-
- 11 திருநுந்தாவிளக்கு க ஒன்றுக்கும் இவன் எங்கள்வசத்து விட்ட பச நயஉ இப்பச முப்-  
பத்திரண்டுங் -
- 12 கக்கொண்டு ஊராதித்தவரை உபையமாக நாங்களெ இத்திருநுந்தாவிளக்கு ஒன்றும்  
பெருவலமுடையா-
- 13 ன் பெண்ணைநெதிவாணந் திருச்சி[ம்]ற்றம்பலமுடையானுக்காக எரிக்க[க்\*]கடவொமாக  
லம்மதித்தொம் இக்கொ-
- 14 யிலில் சிவஸூரஹணரொம் இத்திருநுந்தாவிளக்கு ஒன்றும் எரியக்கடவுதாக இவன்  
இட்ட தரக்குத்-
- 15 தவிளக்கு ந[ர\*]ராயம் உள்பட இடை லாத்தெழுபதி[ன்\*] பலம் இது வதூஹஸூர  
ரகெசு வ மெற்படியான [||\*]

## No. 1004.

(A.R. No. 374 of 1902).

IN THE SAME PLACE, LEFT OF ENTRANCE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமேவி வளர் திருப்பொன் மார்வு புணர நாமெவு கலைமகள் நலம்பெரிது  
சிறப்ப விசையமாமகள் வெல்புயத் திருப்ப இசையுஞ் செல்வி[யும்\*] எண்டிசை விள-  
ங்க நீருபர் வ[தி]மைஞ்ச
- 2 நிணிலமடந்தையைத் திருமணம் புணர்ந்து சிர்வளர் தருமணிமுடி கவித்தென அணிமுடி  
சூடி மல்லைஞாலத்துப் பல்லுயிற் கெல்லாம் எல்லையி வின்பம் இயல்வினு ளெய்த  
வெண்குடை
- 3 நிழற்றச் செங்கொ லொச்சி ஊழி பல்லாழி ஆழி நடப்பச் செம்பொன் வீரலிங்காலனத்-  
துப் புவனமுழுதுடையாளொடும் விற்றிருந்தருளிய கொராஜகெசரிவநூரான  
கிரஹ-வனச்சக்-
- 4 காவர்த்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழுவெவற்கு யாண்டு எழாவது இராஜராஜவளநாட்டு  
திருமுனைப்பாடி மெலூர்நாட்டுத் திருநாவலாரான இராசாதித்தபுரத்து உடையார்  
திருத்தொண்டிஸூரமுடையாற்கு பெறுகதூர்னுட்டு



- 5 கூடலூர் பள்ளி ஆளப்பிறந்தான் மொகநான குலொத்துங்கசொழகச்சியராயன் இட்ட மகரதொரணம் ஒன்றினால் ஒன்பதெழு[ககால் மா]றி பொன் நூற்று[க்\*]கழஞ்சும் பிறை ஒன்றினால் எட்டெழுக்கால் மாறி
- 6 பொந் முக்கழஞ்சும் கூத்தாடு[ந்]ஊவற்கு சாத்தி அருள இட்ட அவிஷெகம் ஒன்றினால் ஒன்பதரை மாறி பொன இருபதின் கழஞ்சும் அமுதுசெய்தருள இட்ட வெள்ளித்-தளிகை ஒன்றினால் இடை
- 7 ஆயிரத்து ஐஞ்சூற்று நாற்கழஞ் சரையெ யிரண்டு மஞ்சாடியு[ம்\*] நாலுமாவும் அரசநா-ராயணந் வெள்ளிக் கச்சக்கொரம் ஒன்றினால் இடை இருநூற்று இருபத்துநா-
- 8 ற் கழஞ்சும் வெண்கலம் ஆளப்பிறந்தான்தளிகை ஒன்றினால் இடை இருநூற்றுப் பலமும் திருஅட்டணக்கால தரா ஒன்றினால் இடை நூற்று எண்பத்து ஐம்பலமும்
- 9 கொம்பு ஓ(ர)ணையால் தரா இடை [முப்பத்]தறு பலமும் திருநாவலூரான இராசாதித்-த[பு]ரமும் இத்[தா]டு[ம்] கூடிந காராணையான வீரசொழநல்லு[ரு]ம் இவ்விரண்டு-ரில் பாடிகாவலு[டை]-
- 10 யார் திருத்தொண்டியூரமுடையாற்கு வெண்டும் நிமந்தங்களுக்கு விட்டெந் ஆளப்பிறந்-தான் மொகநான குலொத்துங்கசொழ கச்சிய[ர]ாயநென் வில்வடை பிடித்தான் இது அழிவான் கெங்கைஇடை கு[ட]ரிஇ<sup>1</sup>

No. 1005. ✓

(A.R. No. 375 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கடல்குழந்த பார்மாதந் திருமாதந் கலமாது மடல்குழந்த பொர்மாதம் புகழ்மாத[ம் புணர்ந்]து வாழ னற்கடல் குழ் புவி யெழும் பாற்கடல் பொந் புக[ழ் ப]-ரப்பி ஆதியுக மிதுவாமென அழகுமுடி புனைந்தருளி யறுவகையும ஐயம்புதமும அரு-ள்வழி யறந் தழைப்ப[த்] தெ[ந்வ]ருஞ் செரலருஞ் சிங்களரு முதலாய மன்நவர் வந்திறை சமந்து வந[தி]-
- 2 ண்டி செவிப்ப ஊழியூழி ஒருசெங்கொ வெழுபாரு மின் தளிப்பச் செம்பொன் வீரலிஷா-லனத்து உலகுடை முக்கொற்கிழானடிகளொடும் வீற்றிருந்தருளிய கொவிராசகெசரி-பந்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீ இராஜஇராஜஊவரகு யாண்டு அ எட்-டாவது நாள் றாய நூற்றொ ருபதிநால பிரசாதஞ்செய்தருள்ன திருமுகப்ப-
- 3 டி திரு[பு]வனச்சக்கரவர்த்திகள் கொடுநரினமைகொண்டான இராஜஇராஜவளநாட்டுத் திருமுனைப்பாடிநாட்டுத் திருநாவலூரான இராஜாதித்தபுரத்து நகரத்தாற்குத் தங்க-னூரிற் காணியுடைய வியாபாரிகளாய்ப் பல விடங்களிலும் பொயிருந்தாரை இராஜ-இராஜக் காடவராயன் அழைப்பித்து இவ்வூர்வெ குடியெய்ந்<sup>2</sup>

No. 1006. ✓

(A.R. No. 376 of 1902).

ON A SCULPTURED STONE BUILT INTO THE WEST WALL OF THE SAME PRAKARA.

- 1 ஸ்ரீகலிகாரொ<sup>3</sup> [||\*]

No. 1007.

(A.R. No. 377 of 1902).

ON A STONE AT THE ENTRANCE OF THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதிரைகொண்ட கொப்பரகெசரிபன்-  
2 ம[ர\*]க்கி யாண்டு யெ - ஆவது முனைப்பாடி மெலூ-  
3 ர்நாட்டு திருநாவலூர் ஶ(ர)ஹ[ர\*]ஊவர் திருத்தொண்-  
4 டியூ[ர\*]கரத்து தெவ[ர்\*]க்கு இவூர் நாவலூருடையான்<sup>4</sup> . . .

<sup>1</sup> A few letters are lost at the end.

<sup>2</sup> Incomplete.

<sup>3</sup> In early Pallava-Grantha characters.

<sup>4</sup> Damaged after this.

No. 1008. ✓

(A.R. No. 378 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதிரைகொண்ட கொப்பரகெசரிபன்மக்கி ய[ர\*]ண்டு உயி-பதாவது மு-
- 2 னைப்ப[ர\*]டித் திருநாவலூர் திரு[த\*]தொண்டிசுவ[ர\*]த்து ஶீ[ஹா\*]டெவற்கு து-
- 3 தத்துளாருடையான் செரி கா[ரு]யிலடிகள் வச்ச பகல் னொந்தாவிளக்கு-
- 4 க்கு வைச்ச வாடு நாப்பத்தஞ்சு இயர்(ஶீ)ம் ஶக்ஷ[ப்\*]பவன் பா -
- 5 த[ம்\*] என்ஶிர(ர)வின் மெலிந [||\*]

No. 1009. ✓

(A.R. No. 379 of 1902).

ON A SECOND STONE IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதிரைகொண்ட [கொ\*]ப்பரகெசரிப[ன்]டர்[க்]கி யாண்டு பதினாறுவது
- 2 முனைப்பாடி மெலூர்நாட்டுத் திருநாவலூர் திருத்தொண்டிசுவரகாத்-
- 3 து ஶீ(ர)ஹ[ர\*]டெவர்க்கு சொழிபெருமான அடிகள் திருமகனார் கொ-
- 4 தண்டராமர் நொந்தாவிளக்கு நாலுக்கு [வை\*]வத்த வா(ட்)டு
- 5 நானாறு வழியும் இலுரரெப் திருவடிகளுக்கு குடு-
- 6 [த்]த வாடு னாறு[ம்\*] அற[ம் மற]வ[ற்க] [||\*]

No. 1010. ✓

(A.R. No. 380 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதிரைகொண்ட கொப்பரகெசரிபன்மக்கி ய[ர\*]ண்டு [உ]யி<sup>1</sup>-ஆவது
- 2 மு[னைப்பாடி] மெலூர்நாட்டுத் திருநாவலூர்த் திருத்தொண்டிசுவரத்து ஶீ[ஹா\*]-
- 3 [டு]டெவர்க்கு முருகடி விக்கியன் நொந்தாவிளக்கு ஒன்றுக்கு
- 4 ஆடு [து]மும் அறம் வளர்க[||\*]

No. 1011. ✓

(A.R. No. 381 of 1902).

ON THE BASE OF THE VERANDAH ROUND THE CHANDRANATHA SHRINE IN THE APPANDANATHA TEMPLE AT TIRUNARUNGONDAI, SAME TALUK AND DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரைவனகூரவதிகள் ஶ்ரீகுலொத்தங்கசொழிதெவற்கு யாண்டு [கூ]-  
வது ஶாஜராஜவளநாட்டுத் திருமுனைப்பாடித் திருநறுங்கொண்டை நாப்பத்தெண்ணை-  
யிரப்பெரும்பள்ளித் தேவர்க்குத் திருநாமத்துக்காணியாக ஆற்றாந்-
- 2 ப் பள்ளிச்சந்தமும் உள்ளூரும் எனாதிமங்கலமும் [ந]ன்செய் புனசெய் தறியிறை தட்-  
டார்ப்பாட்டமு[ம்\*] மறமும் எப்பெர்ப்பட்ட ஆயமும் ஆளமஞ்சியும் ஆடிகாத்திகைப்-  
பச்சை எற்சொறு அ-
- 3 கப்பட இவ்வாண்டு முதல் ஐய்யன விட்டபடியெ ஶஜராஜிதவக் செல்[வ]னவாக விட்-  
டென் அரைசநாராயணன் ஆளப்பிறந்தானை விசசெகரக் காடவராயனென் ஸ்ரீ [||\*]

No. 1012. ✓

(A.R. No. 382 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*]—திரைவனகூரவத் கொநெர்இன்மைகொண்டான் கூடலிலாடற்பாடி வா-  
னவன்மாதெவிபுரத்தொடுங் கூடினபடியெ வெறு இறுக்கிற சிறுசாத்தநல்லூர் ஶாரா-  
க்கு ஶாஜராஜவளநாட்டுக் குன்றத்தார்நாட்டுத் திருநறுங்கொண்டைப்பள்ளிக்கு வெ-  
ண்டும சிவநூங்கனாக்கும் அமணபிடார[ர்\*]கனாக்கும் இறுப்பதாகத் தங்கனூர் நீர்நிலத்தி-  
வெ ஒருபக்கமடைய நிலம் பதிறு வெல்க்கு முன்னாறுவது முதல் வெலி ஒன்று-

<sup>1</sup> The year can also be read ௩௮.

- 2 க்கு நெல்லு இருபதின்மகமாக இறைகட்டின நெல்லு இருதூற்றுக் கலத்தினால் எண்கலப்  
பிடிபாடை இருபத்தைஞ்சு யாண்டு முன்றாவதுமுதல் பள்ளிச்சந்த இறையினியாக  
இட்டு வரியிலாரும் வரிக்குக்கூறு செய்வார்களும் எழுத்திட்ட உள்வரி பொதக  
காட்டச்சொன்னொம் இன்னிலத்துக்கு அமணபிடாரர்கள் சொன்னபடி செய்வது  
இவ[ர்\*]கள்வ[ச]ங் கடமை இறுக்க இவை குலொத்துங்கசொழக் காங்கையராயன்  
எழுத்து இவை மினவன் முவெ-
- 3 ஊவெளான் எழுத்து யாண்டு [ந\*] நாள் அயகூ [||\*]

## No. 1013. /

(A.R. No. 383 of 1902).

ON THE SOUTH WALL OF THE STORE-ROOM IN THE SAME TEMPLE.

- |                                            |                                                                    |
|--------------------------------------------|--------------------------------------------------------------------|
| 1 திருவனசச்சக்கரவாத்திகள் ஸ்ரீரா-<br>ஜா-   | 4 யாற்கு ஆதிபட்டாலகன் புப்பசென-<br>தெவன்                           |
| 2 யிராஜதெவற்கு யாண்டு யந-ராவது<br>முத-     | 5 ஒரு சந்திவிளக்கு எரிப்பாநாக கொ-<br>வ்வியூர்உடை-                  |
| 3 ல் திருநறுங்கொண்டை மெலிப்பள்-<br>ளி யகூ- | 6 யான் ஒப்பிலாதான் குடுத்த காசு சு<br>இது ஊரா-<br>7 தித்தவற் [  *] |

## No. 1014.

(A.R. No. 384 of 1902).

ON A STONE SET UP AT THE FOOT OF THE HILL BEARING THE SAME TEMPLE.

- |                                           |                                                        |
|-------------------------------------------|--------------------------------------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *] திருவனசச்சக்கரவாத்திகள் | 16 னா[ரு]க்கு இறையினியான நில[த்]-                      |
| 2 [கொநெரின]கை[ம]காண்டான்                  | 17 [தில் பயிரெழு]மற் கிடந்த நிலமு[ங்]                  |
| 3 திருநறுங்கொண்டை நாற்ப-                  | 18 குடுத்திப் பயிர்ச்] செய்து கொ-                      |
| 4 த்தெண்ணையிரப் பெருமபள்ளி-               | 19 [வ்வீ]ளந்தல் உள்பட்ட [புறவுடல்]                     |
| 5 த் தானத்தாற்க்கு தங்களுர் நா-           | 20 [மு]ந்பு நா]லாவது கண்டு கொண்-                       |
| 6 யாரர் அப்ப[ா]ண்டாராக்கு முன்-           | 21 டு ஆராவதுமுதல் நம்பெராவெ                            |
| 7 [பி ல்] ண்டு எழுந்தருளுகிற திரு-        | 22 இராசாக்கனையன்திருநாளெ-                              |
| 8 [வை]காசித் திருநாளுடனெ                  | 23 ன்று தைம்மாதத்[து] அத்தத்-                          |
| 9 ந[ம்]பெர[ா]வெ[ல]யும் ஒரு திருநா-        | 24 திலை தித்தமாக[த்] திருநாள் எ-                       |
| 10 [ள்] எழுந்தருளவெணுமென்று               | 25 முந்தருளவிப்பதாகச் சொன்-                            |
| 11 இரு[ங்]கொளப்பாடிநாட்டு                 | 26 னொம் இப்படிக்கு ஊராதித்த-                           |
| 12 தவத்த[ாளன்] தெவர் சொல்லு-              | 27 வரை செல்வதாக கல்லும் வெ-                            |
| 13 கையில் இதுக்கு உடலாக இ-                | 28 [ட்]டிக்கொண்டு இம்முதல் கொண்-                       |
| 14 ஜூரில் நாங்கெல்லை[க்கு] உட்பட்ட        | 29 டு திருநாள் எழுந்தருளவித்துப்<br>பெ[ர] <sup>1</sup> |
| 15 எ[வ்வீ]க்கு (உ)ள் முன்பு இன்னைய-       |                                                        |

## No. 1015.

(A.R. No. 385 of 1902).

ON A ROCK TO THE SOUTH OF THE SAME SHRINE.

- 1 . . . . . ச்செல்வியுந் தனக்கெ யுரிமை பூண்டமை மனக்கொளக்  
காந்தனூர்ச்சாலை கலமறுத்த[ரு]-
- 2 . . . . . தடிகைபாடியு துளம்பபாடியுங் குடமலைநாடுங் கொல்-  
வமுங் கவிங்கமும் ஆழ்கடல்குழந்த அருநெதி . . .
- 3 . . . . . தன்னெழில் வள ருழியு னெல்லா யாண்டுந் [தொ]ழுத  
விளங்கும் யாண்டெ செழியரை தெசுகொள் கொவிரா-
- 4 . . . . . தி[டு]னழாவது முனைப்பாடிப் பள்ளிச்சந்தம் திரு-  
நறுங்கொண்டை பெரியபாழியில் ஆழ்வார்க்கு
- 5 . . . . . [ஆ]ழ்வார்க்கும் பராந்தகன் அருமொழியான மும்மடிசொ  
முன் ஸ்ரீரா[ர]ஜராஜதெவனுக்கு[ம்\*] உதரொகூ-

<sup>1</sup> The portion below this is built in.

- 6 . . . . . [ர்] வெண்ணாட்டில் ஸ்ரீஹ்ருஷ்யம செகளாந்தகஜதுஷ்ட-  
 7 . . . . . [ஹ்ரு]மாராயன் வைத்த திருநந்தாவிளக்கு இரண்டு இவ்-  
 8 . . . . . து இவ்வூர்ப் பெரியவெரி கீழ்ப்புலம் இந்நிலத்துக்குக்  
 9 . . . . . குண்டிலுக்கு மெற்குந் தென்பாற்கெல்லை எரிகிழ வாய்க்-  
 10 . . . . . [தா]ம்பினினதும் பொந்த பெருவா[ய்\*]க்காலுக்குக்  
 11 . . . . . லுக்கும் [ஹ்ரு]ந்நாருக்குப் பொன வழிவரம்பிற்குத் தெற்கும் இவ்விசை-<sup>1</sup>

## No. 1016.

(A.R. No. 385-A of 1902).

ON THE SAME ROCK.

- 1 ஸ்ரீஹ்ருஷ்ய [ஹ்ரு\*] திருநந்தாங்கொண்டைக் கிழைப்பள்ளிக்-  
 2 கு [கெணி] ஸ்ரீயாந் பொலியூட்டு வைத்த பொன்  
 3 பதினைங் கழஞ்சு [ஹ்ரு\*]

## No. 1017.

(A.R. No. 385-B of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீஹ்ருஷ்ய [ஹ்ரு\*] சாலைகலமறுத்த கொவிராஜராஜகெசரிபநூர்க்கு யாண்டு ௩-ஆவது . .  
 2 ப்பிரநென் பிரநந்திகாரிச்சியார் ஐயாறன் தெவிய[ய]ம்மனார் இத்திருநந்தாங்கொந்-  
 3 லை . தலவ . . ங்கள் ஹ்ருஷ்யில் . . வாரைமா யுடைகுளப்பட்டுக் கிடந்த நிலமுள்-  
 4 [ஹ்ரு]ச்சென்னெல்லைக்கும் திருப்பவி ஊட்டுகளுக்கும் திருவாராதனை செய்வா ரி[ஹ்ரு]வர்க்-  
 5 . . ருவர்க்கு மிஷெவர் ஹ்ருஷ்யில் . . . . . இத்திருநந்தாங்கொண்டை  
 6 . . யிடைகட்டு . . . . . யாட்ட நில-  
 7 . . க்கு அதிகாரச்சியார் ஐயாறன் ஹ்ருஷ்யார் முன் செய்கின்ற நிவதத்திற்கு முதலாக  
 8 கு . . . . . ய்யபிரான் திருநாமத்தாற் குந்தவைப்பெரெரி . . வதி  
 9 . . சார்த்தி . . திருநாமத்தார் தன்  
 10 . . திருத்திக்கொள்ள ஹ்ருஷ்யத்தவல் நில நிவதஞ்செய்ய வறத்துத்தருக வென்ற இ-  
 11 . . குட்டத்திற்கு மெற்குந் தென்பாற்கெல்லை உடும்பங்கலலுக்கும் கொசக்கா-  
 12 . . டிக்  
 13 . . தவரி . ம்மிடஞ்சுனை முமலைக்கல் லுக்குக் கிழக்கு மிதந் தெற்கி லரியி லொருகொ  
 14 . . கெல்லை பெருமாள் கொட்டைக்கு தெற்கு இந்நாற் பெரெல்லையிலும் நடுவுபட்ட<sup>2</sup>

## No. 1018.

(A.R. No. 386 of 1902).

ON THE SOUTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE OPPILAMANISVARA SHRINE AT ARAGANDANALLUR, SAME TALUK AND DISTRICT.

- 1 ஸ்ரீஹ்ருஷ்ய [ஹ்ரு\*] கொமாறபன்ம[ர்\*] திருஹ்வநச்சகூரவத்திகள் ஸ்ரீஹ்ரு-  
 2 காமபாண்டியதெவற்கு யாண்டு ௩-ஆவது ராஜராஜவ-  
 3 ளாண்டு வானகொப்பாடி பெண்ணைவடகரை உடைக்-  
 4 காட்டுநாட்டு திருவறைய[ணி]நல்லூர் [ஹ்ரு]ப்பொருவரில்]-  
 5 லாதநாயனற்கு நம் பெரால் கட்டின இராசாக்கனாய-  
 6 ந்[ஹ்ரு]சந்திக்கும் நித்த நிமந்தத்துக்கும் திருப்ப[ணி]ணக்கும் இவ்-  
 7 ஹ்ரு[ணி]ல் வரிசையில் பாதியாய் நமக்கு இறுத்துப்பொந்த ந-

<sup>1</sup> Built in at the beginning and incomplete.<sup>2</sup> The inscription is damaged and left unfinished.

- 8 ஞ்சை புஞ்சை தறியிறை தட்டார்ப்பாட்டம் மற்றும் ந[ம்\*] மொபாதி-  
 9 க்குக் கொள்ளும் எப்பெற்பட்டனவும் உடையார் ஒப்பொருவருமில்லா-  
 10 தநாயனார்க்கு மு[தல]டங்கலும் இ[ை]றயி[வி]யாக வீட்டொம் சந்திரா[கி]-  
 11 த்தவரை செல்வதாக கல் வெட்டி குடுத்தொம் இது பன்மாஹேஸூர ஈகெஷ[||\*]

## No. 1019.

(A.R. No. 387 of 1902).

## ON THE SOUTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரஹவனச்சக்கரவத்திகள் ஸ்ரீகுலொத்து-  
 2 ங்கசொழுவெற்கு யாண்டு நயெ-வது இராஜராஜவள-  
 3 நாட்டுப் பெண்ணை[வ]டகரை உடைக்காட்டுநாட்டு  
 4 திருவறையணிநல்லூருடைய[ய]ர் ஒப்பொருவருமில்லா-  
 5 தநாயனார் கொயில் இத்திருக்கற்றளி சாத்துவித்-  
 6 தாந் பாண்டிமண்டலத்து வடவெள்ளாற்றுக்கூற்றத்-  
 7 து ஆத்தம்பூரில் ஆத்தம்பூருடையான் திருக்காளத்தி-  
 8 உடையான் ஆடுவாநான பட்டணசுவாமி[||\*]

## No. 1020.

(A.R. No. 388 of 1902).

## IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரஹவ[ந]ச்சக்கரவத்திக[ள்] ஸ்ரீகுலொத்துங்கசொழுவெற்கு  
 யாண்[டு\*] நயெ-வது இராஜராஜ-  
 2 வளநாட்டு வாணகொப்பாடி பெண்ணைவடகரை உடைக்காட்டுநாட்டு திருவறையணி-  
 நல்லூருடைய-  
 3 யா ரொப்பொருவரு[மி]ல்லாதநாயனாற்கு ஆறகனூருடையா னிரா[ச\*]ரா[ச\*]தெவன்  
 பொன்பர[ப்\*][பி]னான மகதை-  
 4 ப்பெருமாள் திருமெ[னி]க்கு நன்[ரு]க இவ ரகம்படிமுதல்களில் பெரியபெருமாள்  
 பாண்[டி]யராயனென் வை-  
 5 த்த திருநந்தாவிளக்கு முற்று இவவிளக்கு மு[ந்ரு]க்கு நான் தெவனா ரெல்லையிற்  
 விட்டன என் தல் எ-  
 6 ரிகரை உட்பட நாற்பாற்கெல்லையும் விட்டு கல் வெட்டிக்குடுத்தென் பெரியபெருமாள்  
 பாண்டிய-  
 7 ராயனென் இது மாறுவாந் கெக்[கை]இ[டை] கும[ரி]யி[டை] செய்தார் செய்த  
 பாவங் கொள்வான் உது வநூயெஸூர ஈகெஷ  
 8 ஸ்ரீ ஸ்ரீ [||\*] ஆடுவான் ரெ[ச]ால்லதரையன் இட்ட பித்தனைக்கொம்பு இரண்டினால்  
 இடை நயெ-லம் |—

## No. 1021.

(A.R. No. 389 of 1902).

## ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரஹவனச்சக்கரவத்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழுவெற்கு யாண்டு  
 உயெ-வது கிளியூர் மலையமான் இரையூரனான இரா[ச\*]ரா[ச\*] செய்தியராயன்  
 மகன் பெரியஉடையா-  
 2 ன் ராஜராஜக் கொவலராயநென் ராஜராஜவளநாட்டு வாணகொப்பாடிப் பெண்ணைவட-  
 கரை உ[ை]டக்காட்டுநாட்டுத் திருவறையணிநல்லூருடையார் ஒப்பொருவருமி-  
 3 ல்லாதநாயனாற்கு நான் வைத்த திருநந்தாவிளக்கு ந இ[வ்\*]விளக்கு முன்றுக்கும் இன்-  
 னையனார் தெவதானம் எரி எதிர்வாய் தூற்று அறுபத்துஅறு கலனெ இருதாணி  
 வரிசைப்பற்றி[வ] தென்காவி-  
 4 ல் தி[ரு]த்தி பதநாலடி வலக்கடிக்கொலால் இறையியாக விட்ட தடி நாலினால் குழி  
 கதூர இக்குழி ஆயிரத் தஞ்நூறும் யிறைஇனியாக விட்டுக் கல் வெட்டிக்குடுத்தென்  
 5 கிளியூர் மலையமான் இரையூரன் பெரியஉடையானான ராஜராஜ கொவலராயநென் உ இது  
 மாறுவான் கெக்கையிடை குமரியிடை செய்தார் பாவங் கொள்வான் இது வநூ-  
 6 ஹேஸூர ஈகெஷ[||\*]

## No. 1022.

(A.R. No. 390 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழுவெவற்கு யாண்டு யக-வது ஈளியூர் மலையமான் அத்திமல்லநான எதிரிவிசொழ வான்குலராயநென் ராஜராஜவளநாட்-
- 2 வான்கொப்பாடி பெண்ணைவடகரை உடைக்க[ாட்\*]டுத் திருஅறைஅணிநல்லூர்<sup>1</sup> உடையார் ஒப்பொருவருமில்லாதநாயனார்க்கு நான் வைத்த திருநந்தாவிளக்கு முன்று<sup>2</sup> இ[வ்\*]விளக்கு முன்றுக்<sup>2</sup>-
- 3 கும் நான் எழுந்தருளிவித்தருளி[ய] பள்ளிஅறைநாச்சியார்க்கு நான் விட்ட கன்னான்-எந்தலான நாச்சியார்[ந்]தல் நூற்றுக்கலவரிசைப் பற்றில் இன்னாயினார் . . . . பதினாடி விலக்கடிக்கொ-
- 4 [லா]ல் இறையிப்படி குழி [நக] இக்குழி முவாயிரமும்<sup>2</sup> விட்டுக் கல்<sup>2</sup> வெட்டிக்குடுத்-தென் கி[ளி]யூர் மலையமா[ன்] அத்திமல்லநான எதிரிவிசொழ வான்குலராயநென் இது மாறுவான் கெங்கைஇடை குமரிஇடை செய்தார் [பாவங்] கொள்வான் இது பன்மாயெயூர ரகெஷ[||\*]

## No. 1023.

(A.R. No. 391 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொமாறபன்மர் திருவெய்யுக்குவத்திகள் ஸ்ரீவிசுமபாண்டியதெவற்கு யாண்டு அ-ஆவது ராஜராஜவளநா-
- 2 ட்டு வான்கொப்பாடி பெண் [ணை]வடகரை உடைக்கா[ட்]டுநாட்டு திருஅறையணி-நல்லூர் உடையார் ஒப்பொ-
- 3 ருவருமில்லாதநாயனார்க்கு ந[ம்]பெரால் கட்டின இராசாக்கனையன்(யன்) திருநானுக்கும் அமுதுபடிக்கும் பூச்சுப்ப-
- 4 டி சாத்துப்படிக்கும் இ[ன்]னாட்டில் விட்ட தெவனாரான விசுமபாண்டியநல்லூர் நாற்-பாற்கெல்லைக் குள்ப-
- 5 ட்ட எந்தல் பாந்தல் நஞ்சை புஞ்சை தறிஇறை தட்டிறை தட்டார்ப்பாட்டம் மனை-இறை செக்கிறை உள்பட்ட
- 6 காசாயவற்க மனைத்தா[ய\*]மும் மெனொக்கின [மர]முங் கிணொக்கின கிண[றும்] கார் பசான எற்ற[ச்]சுரு[க்\*]க மு[ட்\*]பட ஆடிமாதமு-
- 7 தலடங்[க்\*] ஏறையிலி திருநாமத்துக்காணாயாகச் [ச\*]ந்திராதித்தவரை செல்வதாக கல் வெட்டிக் குடுத்தொம் பன்மாறெ-
- 8 யூர ரகெஷ [||\*]

## No. 1024.

(A.R. No. 392 of 1902).

ON THE NORTH WALL OF THE ADIYAPPAN SHRINE AT KIL-KASAKUDI (FRENCH TERRITORY).

- 1 . . . . . ராஜராஜவெவற்கு யாண்டு பத்தாவது லேஷநாடற்று அபரபசுத்து அஷ்மியும் செவ்வாய்க்கிழமையும் பெற்ற அவிட்டத்து நான் உ[ய்\*]யக்-கொண்டார்வளநாட்டுக் குறும்பூர்நாட்டு வுஷ்டெஸம் காயாக்குடியான உடியசஜு-லுதுவெ-ஃஃமங்-
- 2 . . . . . ராநாராயணப்பட்டனென் இவ்வூற்பிடாகை சொகுட்ட நூர் உடையார் திருவாதியூரே-டைய நாயநாற்கு நான் திருநந்தாவிளக்குப்புறமாக குடு-த்த கொல்லையாவது குண்டீர் ஆள்கொண்டவிலிபட்டன்பக்கல் முன்னு-
- 3 . . . . . கட்டளையில் திருநந்தாவிளக்குப்புறமாகக் குடுத்ததற்கு கிழ்பாற்கெல்லை தூர்ப்பி[யில்] முத்தநாராயணப்பட்டன் உள்ளிட்டார் கொல்லைக்கு மெற்-கும் தென்பாற்கெல்லை கடலாடுபெருவழிக்கு வடக்கு மெல்பாற்கெல்லை தூற்பில் [இ]-

1 The letter அ of அணி is written below the line.

2 This word is written over an erasure.

- 4 . . . . . லைக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை புன்செய்வாய்க்காலுக்கு தெற்கும் ஆக இசைத்த பெருநான்கெல்லையுள் நடுவெட்ட உழவனடைப்படி நிலம் ச) சின்னம் இன்னிலம் நாலுமாச் சின்னமும் உடையார் திருவாழிஸூரமுடையாற்குத் திருநந்தாவிள-
- 5 . . . . . ணிக்குடுத்தென் இச்சங்கரநாராயணப்பட்டனென் இப்படிக்கு இவை சங்கரநாராயணப்பட்டன் எழுத்து இப்படி அறிவென் இழக்கந்திறத்து ஜாதவெடிப்பட்டனென் இப்படி யறிவென் உறுப்புட்டுர் நிரப்பியஊரனென் இப்படி அறிவெ-
- 6 . . . . . தொன்[றி]பட்டனென் இப்படி அறிவென் குண்டூர் இளைய திருநள்ளாறுஉடையான்பட்டனென் உ

## No. 1025.

(A.R. No. 393 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஹா || ஸ்ரீ ஸ்ரீ || உ திரிபு[வ\*]னச்சக்கரவத்திகள் ஸ்ரீ இராஜராஜதேவற்கு யாண்டு[ய]-வது எதிராமாண்டு உடையார் திருவாதிராமுடையார் தெவதா[னங்கனும்] இறையினிகனும் கல் வெட்டினபடி||-பெரியதேவர் இராஜாயிரா[ஜதே]வற்கு யக-வது அளந்த மூரீஸாயநப்படி உதையச[ந\*]திரவாய்க்காலுக்கு தெற்கு மெலைத்தெருவில் கிழ்சிறகில் திருநந்தவனம் நிலம் நாலுமா முக்காணி அரைக்காணியும் இ[த]ந்கிழ . . . . .
- 2 மன்றுக்கு தெற்கு நடுவில் தெருவுக்கு கிழக்கு இராஜூர் ஜாதவெடிப்பட்டன் குண்டூர் நாராயணப்பட்டன் வங்கிபுறத்து எடுத்தபாதப்பட்டன் வங்கிபுறத்து செம்பியன் ஸ்ரீமாராயர் உள்இட்டார்பக்கல் கொண்ட [நூ]ற்றிருபத்திருவன் நந்தவ[ன]ம் குழி முன்னூற்றிருபத்து ஒன்றரை||உயும் <sup>1</sup> கிழைத்தெருவுக்கு கிழக்கு கடலாடுபெருவழிக்கு தெற்கு திருமுகை திருநந்தவனம் உள்பட வ[ங்]கிபுற . . . . .
- 3 திருஞானசம்பந்தவிளாகம் குழி நானூற்று இருபத்துநாலும் ||உ இங்கெ வங்கிபுறத்து தெவத[த\*]தப்பட்டன்பக்கல் கொண்ட திருக்குறிப்புத்தொண்டவிளாகம் குழி நூற்றெழுபத்தொன்பதெ கா[லும்]||உ இதன் கிழக்கு திருத்தெளிச்செரி எல்லையுற வங்கிப்புறத்து திருஞானசம்பந்தர் குண்டூர் இளயகருமாணிக்கப்பட்டன் கவிகடிந்தான்பட்டன் தூர்ப்பில் நித்தவிநொத ஸ்ர[ீ]மாரா . . . . .
- 4 காலுக்கு வடக்கு மெலைப்பெருவழிக்கு தெற்கு நெடுங்குளத்துக்கு தெற்கு வங்கிபுறத்து ஈஸூரப்பட்ட[ன்] உள்ளிட்டார்பக்கல் கொண்ட திருஞானசம்பந்தர் திருநந்தவனம் குழி ஆஇரத்தொருநூற்று நாற்பத்து முன்றரை இதில் நியொகப்படி புன்செய ஒட்டுக்கு இறுக்கும் கல்லுவாய் குழி நூற்றைம்பது ||உ கிழைப்பெருவழிக்கு கிழக்கு உதயசந்திரவாப்[க்]கால் . . . . .
- 5 தாடிப்பட்டன்பக்கல் விலைகொண்ட . . . . . ச்சொம்ப[ர]தா[ன்]திருநந்தவனம் குழி ஐஞ்ஞாற்றெழுபதும் ||உ ஒட்டில் கழித்த இறையினி நிலம் முக்காலெ ஒருமா[வ\*]க்கு பற்று முன்றூங்கட்டளை ஆலாலசந்தரவிளாகம் குழி ஐஞ்ஞாற்று நாற்பத்தெழும் எழாங் கட்டளை நாலாங் கண்டம் விக்கவினையகவிளாகம் குழி ஐஞ்ஞாற்று முப்பத்திரண்டெ இரண்டுமா[வ\*]ம் எட்ட[ர]ங் கட <sup>2</sup> . . . . .

## No. 1026.

(A.R. No. 394 of 1902).

ON THE NORTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE DARBHARANYESVARA SHRINE AT TIRUNALLAR (FRENCH TERRITORY).

- 1 ஸ்ரீ ஸ்ரீ || [வ\*] கடலசூழ்ந்த பார்மாதரும் கலைமாதரும் அடல்சூழ்ந்த பார்மாதருஞ் சிர்மாதரும் அமர்ந்து வாழ நாத்கடல்சூழ் புலியெழும் பாத்கடல்பொற் புகழ் பரப்ப ஆதியுகமாமென்னச் சொதிமுடி புனைந்தரு[ளி அ]றுசமையமு[ம்] ஐம்பூதமும் நெறியில் நின்று பாவிப்ப செரலரும் தென்னவரும் சிங்களருங் கொங்கணரும் பெரரசு பெறவெண்டிப் பிரியாது செவிப்ப தம்மரசு தாம்பெற்று தம்முடனெ முடி சூடி அம்மருங்குற தெவியர்கள் அ . . . . .ங்கலம் பெற்றருளி வாழிவாழி ம[ணம்]பு[ணந்து] ஊழி-

<sup>1</sup> The punctuation || உ should follow யும் instead of preceding it.<sup>2</sup> The inscription is built in at the right end.

யூழி பலவொங்கச செம்பொன் வீரலிஜீ ஜாவனத்து உலகுடைமுக்கொக்கிழானடிக-  
[ள்]ர[டும்] விற்றிருந்தருளிய கொவிராசகெசரிபற்றமரான [திரிபுவ]னச்சக்கர-  
வ[த்\*]திகள் ஸ்ரீ இராஜ[ர\*][தி]ரா[ஜ\*]தெவற்கு யாண்-

- 2 6 பதின்ஒன்றாவது விஜீ ஜநாயற்று பூர்வப[க்\*]ஷத்து பஞ்சமியும் புதன்கிழமையும் பெற்ற  
சொதி நாள் உய்யக்கொண்ட[ட]டார்வளநாட்டு முழையூர்நாட்டு உடையார் திருநள்ளா-  
றுடையார் கொயில முப்பதுவட்டத்து காணிஉடைய சிவப்பிராமண[ன்\*] கௌதம-  
கொத்திரத்து உண்மைசொன்னானு[ம்] ஆளவந்தியான [ந]ரம்பத்தெண்ணையிரபட்ட-  
னும் தெவர்கள்சந்தரான சானறருள்செய்தபட்டனும் உமையாழ்வானான திருநள்-  
ளாற்றுபட்டனும் மண்டையாழ்வானான ஒதிநல்லவெதியபட்டனும் காசிப-  
கொத்திரத்து தெவர்கள்சந்தரான குலொத்துங்கசொழபட்டனும் ஆழ்வானான  
விக்கிரமசொழபட்டனும் நா[டு]டைப்பெருமா-
- 3 ன் தில்லைநாயகப்பட்டனும் கூத்தாவொனான தியாகசமுத்திரபட்டனும் நாடுடையபெருமா-  
ளான கல்லியாணசந்தரபட்டனும் ந(ன்உ)[ரடு\*]டைப்பெரும[ர\*](ன்)ளான நாற்பத்-  
தெண்ணையிரபணடிதனும் நாடுடைப்பெரும[ர\*]ளான நாடுடைநாயகபண்டிதனும்  
காசுவகொத்திரத்து திருச்சிற்றம்பல(ர்)முடையானான எழ்கடலும் சூகரனும் ஆவா-  
னான நாடுடைநாயகப்பட்டனும் உமையாழ்வானான பொற்கொயிலப்பட்டனும் பிச்சாண்-  
டானான சொழகொளபட்டனும் திருக்கற்றளிப்பிள்ளையான திருந[ள்]ளாற்றுப்பண்-  
டிதனும் கெவுதமகொத்திரத்து முவாயிரத்தொருவானான க[ரி]கால-
- 4 னான பாஞ்சபொற்பிடப்பட்டனும் இவ்வனைவொம் நித்தவினொதவளநாட்டு ஆலூர்க்கூற்-  
றத்து விழியூருடையா[ன்\*] செந்நாடுடையான் உடையநம்பியாரான தொண்டை-  
மானூர்பக்கல் உபையங்கொண்டு கல் வெட்டிக்குடுத்த பரிசா[வ]து இன்னாயனார் கொ-  
யிலெய் இன்னாளால் <sup>1</sup>

### No. 1027.

(A.R. No. 395 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரிபுவனச்சக்கரவத்திகள் மதுரைகொண்டு பாண்டியன் முடித்தலையும்  
கொண்டருளிய சிசுவொத்துங்கசொழதெவர்க்கு [ய]ராண்டு யௌ-வது கும்பநாயற்று  
பூர்வபத்திசத்து திதியையும் திக்கட்கிழமையும் பெற்ற உத்திரட்டாதி நாள் உய்யக்-  
கொண்டார்வளநாட்டு முழையூர்நாட்டு உடையார் திருநள்ளாறுடையார் கொயில[ல்]  
முலகிருத்த[திய\*] ஆதிசண்டெசுர[த]வகன்மிகனாககு இகொயில் நிமந்தக்காறரில  
சொலை இடர் திறதான் ஆன முழையூர்நாட்டு கொடுநன் . . . . . ண்டபடி  
இந்நாயனார்க்கு சந் . . . . .
- 2 சி வீட்ட சொழமவி . . . . . நெயால் அளக்க . . . . . ஆடு  
பத்தும் இவையிற் . . . . . மெற்பட்ட வற்த்தனை]களும் நாமும் . . . . .  
. . . . . அளக்கக்கடவொமானவைக்கு <sup>2</sup>

### No. 1028.

(A.R. No. 396 of 1902).

ON THE WEST WALL OF THE IKSHUPURISVARA SHRINE AT KOVILVENNI,  
MANNARGUDI TALUK, TANJORE DISTRICT.

- 1 [ஸ]ஷ் ஸ்ரீ[||\*] திரிபுவனச்சக்கர-
- 2 வத்திகள் ஸ்ரீ இராஜராஜதெவற்க்கு
- 3 யாண்டு சு-ஆ[வ]து எதிராமாண்-
- 4 டு துலாநாயற்று பூர்வ[வ\*]கூத்-
- 5 து ஸஷ்மியும் வியாழக்கிழமை-
- 6 யும் பெற்ற உத்திர[ர\*]டத்து [நா][ள்\*] சுத்தமவி-
- 7 வளநாட்டு வெண்ணிக்கூற்றத்-
- 8 து உடையார் திருவெண்ணியுடை-
- 9 யா[ர்\*]க்கு நித்தவினொதவள[ந]ராட்டு விர-
- 10 சொழவளநாட்டுப் புத்தாரான திரி-
- 11 பு[வ\*]னமாதெவிச்சருப்பெதிமங்க-
- 12 லத்து ஸஷெ[யார் பெரிய] தெ-
- 13 வர் திரிபுவனவிரதெ[வ]ர்க்கு<sup>3</sup>

<sup>1</sup> The inscription is unfinished.

<sup>2</sup> The rest of the inscription is damaged.

<sup>3</sup> வ of தெவர்க்கு is corrected from some other letter.



- 14 பத்தொன்பதாவது இந்நா-  
 15 ள் ஊர்கிழ் இறையினியும்  
 16 திருநாமத்துகாணியுமாக வி-  
 17 ட்ட நிலம்ஆவது வெண்ணி-  
 18 நகரத்து உள்கிடையாய் அ-  
 19 ம்மலப்புறமென்று பெர்கூ-  
 20 வப்பட்ட கரிகாலசொழப்பெ-  
 21 ராற்றுக்கு வடக்கு வ[ர\*]னவனமா-  
 22 தெவிவதிக்கு மெற்கு திருச்சி-  
 23 ற்றம்பலவாய்க்காலு[க்கு\*] தெற்-  
 24 க்கு பாடொடி நிலம்  
 25 காணி அரைக்காணியு[ம்\*]  
 26 வதிக்குமெற்கு இ[வ\*]வா[ய\*]க்காலுக்கு வடக்கு  
 27 சரைக்குடையாந்வா[ய\*]க்காலு[க்கு\*] தெற்கு  
 28 வதியொடு மனை(ய்)நிலம் ஒருமாவரையும் இவாய்-  
 29 . . லுக்கு வடக்கு . . . . . புவாய்க்காலுக்கு  
 30 . . . . . னவன்மாதெவி[வதி]க்கு[ம்\*] மெற்கு நிலம் இரண்டுமா  
 31 . . . . . ணியும் ஆக ஊர்ப்படி . . . . . பூண்ட எழாந்தர நிலம் [ஒ]ருமாவும்  
 32 எட்டாந்தரம் நில[ம்\*] முன்றுமாவும் ஊர்ப்படி நிலம்  
 33 நாலுமாவினால் விரிவு நிலம் ஒன்றை அரைமாவும் பூ[வ]ண்ணூருடையார் பி[ள்\*]-  
 34 னை சொழகங்கர் முன்னாளில் சண்டெசுரப் பெருவிலை கொண்டு இறுக்க நிச்சயித்(த)-  
 35 து கடையிடு பெற்று ஆட்டைக்கு நாற்பதிங் கல நெல்லு இறுக்குமடத்து  
 36 இந்நாட்டுக்கு ஒருபூவுக்கு இட்ட நினைப்பு பெற்று நிக்கி நின்ற நெல்லுக்கு வெள்-  
 37 னைவாசி எற்றி முதலான நெ[ல்\*]வில் முன்றத்தொன்று நாட்டுக்கு இட்ட தலையகப்படி  
 காத்த நா-  
 38 ளிலெ ஒடுக்கவும் ஒருகூறு நெல்லு நிமந்தக்காறர்க்கு தரவிடு நெல்லாக இறுக்கவும்  
 ஒரு கூறு-  
 39 ம் திருப்படிமாற்றுக்கு எடு[த்\*]தளக்கவும் இத்திரிபுவனமாதெவிச்சுருப்பெதிமங்கல-  
 த்து இ-  
 40 றுக்கு[ம்\*] அந்தராயம் கொயிற்றமப்பெறு உறைநாழியு[ம்\*] ஸபாவிந்யொகங்கள் வெட்-  
 41 டியர் பறைச்சிகள் ஊ[ர்\*]விநியொகங்க(ள்) ஊ[ள்\*]ளிட்டன எப்பெ(ர்)ற்பட்டனவும்  
 இக்கடை-  
 42 [யிட்]டின்படி னினைப்பு [புக்]-  
 43 க முத[லா]ன நெல்லெ சி-  
 44 லவாக இற்றைவரையும் இ-  
 45 ப்படிக்கு இறுத்துவந்த-  
 46 மையில் இந்நில[ம்\*] இவர் அப[ா]-  
 47 வத்து இவர் மக்கள்பக்க-  
 48 ல் செய்தொங்கவெளார் உ-  
 49 ள்ளிட்டார்பக்கலும் <sup>1</sup>உலகுவாழ்வந்தார் உள்ளிட்டா[ர்\*]பக்கலு[ம்] சிங்-  
 50 கப்பெருமான உள்ளிட்டார்ப-  
 51 க்க(ல்)லும் பழையாறு .  
 52 ழையிரந் சிவதவனப்பெரு-  
 53 மாந் தில்லைக்கரசாண் . . . . .  
 54 வெண்ணிநகரத்து வியா[பாரி]  
 55 இள[ெ\*]வண்பை உடையான் வெ-  
 56 ணணியாண்டான் நிறணிந்தாநா-  
 57 ந இராசராச அளகைக்கொந் அ[ந்\*]நி-  
 58 யநாமக[ர]ணத்து விலைகொண்ட  
 59 இந்நிலம் நாலுமாவினால் வி[ரி]-  
 60 வநிலம் ஒன்றை அரை[ர]மாவும்  
 61 மெம்ப்படியார்பக்கல் மெற்ப்ப-  
 62 டியார்பெரில் விலைகொண்-  
 63 ட இள[ெ\*]வண்பையுடையாந்  
 64 வெண்ணியாண்டாந்(ன)  
 65 நிறணிந்தா(ந்)நான இராசராச-  
 66 அளகைக்கொந் வெண்ணிநகரத்து தலை-

<sup>1</sup> From உலகு to சிங் the letters are written as an interlineation between lines 49 and 50

- 67 யுருட்டி நாற்றுக்கால் நிலங் காணியினால் விரிவுநில மாகாணி-  
 68 க்கு நெல்லுக்கு நெல்லாக இறுக்கக் கடையிடு கொண்ட  
 69 நெல்லு இருகல(ம்)மும் இந்நாய . . . திருமடைவிளாகத்து  
 70 மெலைச்சிறகில் கொட்டையூருடை[ய]ான் மனைக்குத் (தெர்)-  
 71 தெறகுப்பட்ட மனை ஒன்றினால் தெருவு . . . கலம் ஒ[ன\*]றினால் வா[ல்\*] நிள(ம)  
 முள்-  
 72 பட்ட குழி முப்பதுக்கும் ஆட்டைககு இறுக்க கடையிட்டுப்படி நெல்லு-  
 73 த் தூணிப்பதக்கும் [த]ரந்தார் கடையிடு உண்டாய் இப்படி இவ்விரா-  
 74 ஜராஜ அளகைக்கொன்றும் விலைகொண்டு இற்றைவரையும்  
 75 [யி]றுத்துவந்தது ||உ இப்படிக்கு இவை படுகைஉடையான் எழுத்து ||உ  
 76 இந்த இளவெண்(ப்)பையுடையான் நிறணிநதா[ன்\*] இராஜராஜ அளகைக்கொண்டு-  
 77 ம் விலைகொண்டு அநிபவித்து வ(த்)[ந\*]தஇது தவிந்[து] இராசெந்திரசொழதெவர்க்கு  
 எட்டாவது  
 78 எதிராமாண்டு மிநநாயற்று பூவு-பகூத்து திங்க[ட்\*]கிழமையு[ம்\*] சொதியுமாந  
 நா[ள்\*] திருநாமத்துக்காணி-  
 79 யும் இறையினியும் ஆக விலைகொண்டு புகுந்தது ||  
 80 அரு(ள்)ளால் கொயில்கணக்கு கொட்டையூர்உடையான் . . . . . டன் வெஹீ-  
 தனமை-  
 81 க்கு தெவாண்டான் எழுத்து தில்லைநாயகப[ட்\*]டன் எழுத்து ஐஞ்சூற்றுப்ப[ட்\*]ட-  
 னு[ம்\*] வெண்ணி அ[ணிப]ட்டனும் வெஹீ-  
 82 தனமை[க்\*] கொட்டையூர்உடையான் எழுத்து வெண்ணி அழகப்பட்டன் வெஹீ-  
 தன[மைக்]கு தில்லைநாயகப-  
 83 ட்டன் எழுத்து மாரயன் திருவெண்காவுடையான் வெஹீதனமைக்கு படு . . . . .  
 டையான் எழுத்து  
 84 இராவளர் பரமதெவமுதலியார் வைஹீதனமை .... வெண்பைஉடையான் எழுத்து ||—

## No. 1029.

(A.R. No. 396-A of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ஷி ஸ்ரீ [||\*] புயல்வாய்த்]து இத்திருக்கற்றளி செய்தார் பூவணூர்(ர்)உ-  
 2 டையான் அரைய[ன்] திருவையாறுடையார் சொழகங்கர் ||உ

## No. 1030.

(A.R. No. 397 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ஷி ஸ்ரீ [||\*] திருவாய்க்கெழ்வி எழுதி திரிபுவநச்சக்கரவத்திகள் ம-  
 2 துரையும் பாண்டியந் முடித்தலையுங் கொண்டருளிய சிசு-  
 3 லொத்துங்கசொழதெவற்க்கு யாண்டு பத்தொனபத[ா\*]வதுக் க[ந\*]நிநா-  
 4 யற்றுப் பூர்[வ\*]பகூத்து நவமியும் திங்கள்கிழமையும் பெற்ற அ[த்த\*]த்[தி]-  
 5 நாள் சுத்த[ம\*]விவளநாட்டு வெண்ணி . . . . .  
 6 ம் குறைவறக் கூடி நிறைவற நிறைந்து . . . . .  
 7 . . . . . உடையார்க்கு திருமந்திரப்பொருகத்துக்கு . . . . .  
 8 யிலியாகக் குடுத்த நிலமாவது நம்முரில் மெலைத்தெருவான குலமா-  
 9 ணிக்கப்பெருந்தெருவில் மெ[ல்\*]சிறகுக்கு மெற்க்கு புத்தாராந திரிபு 1-

## No. 1031.

(A.R. No. 398 of 1902).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ஷி ஸ்ரீ [||\*] புயல்வாய்-  
 2 த்து திருவாய்[ய\*]க்கெழ்[வி] எ-  
 3 முதி திரிபுவநச்சக்கரவத்திகள்  
 4 ஸ்ரீகுலொத்துங்கசொழதெ-

1 The inscription is left unfinished.

- 5 வற்க்கு யாண்டு ஒன்[பத]-
- 6 [ரவது சுத்த]மவிவளநாட-
- 7 டு இ . . . . . து வெண்ணி-
- 8 நகரத்தொம் இ[வ்\*]ஆர் திருவெ-
- 9 [ண்]ணுடைய ஶீலாதெவர் வெ-
- 10 காயில திருவொலக்கமண்டப-
- 11 த்திலை கூட்டம் குறையு அற-
- 12 க் கூடி இருந்து இத்தெவ-
- 13 ர் கொயில் ஆதிசண்டெசுர-
- 14 தெவற்கு நாங்கள் பி.மாண-
- 15 மபண்ணிக்குத்த நிலமா[வ]-
- 16 து இத்தெவர் ஸ்ரீ[பண்டா]ரத்-
- 17 து மு[ன\*]புளள நகரத்தொம் பொன்-
- 18 கொண்டு பொலிசைக்குச் சிலவாக வீட்ட
- 19 நில[மாவது] இவ்வூர்த் திருவெழுந்தூர் வி-
- 20 ரவ . . . . . கு கீழ்க்கு கணவதிவா[ய்\*]க்காலுக்கு தெற்க்கு
- 21 . . . . . த்து நாடவந்விக்கு மெற்க்கு மாளிகை-
- 22 கண்டத்துக்கு வடக்கும் முப்புறத்து எச்சமுர்த்திபட்ட[ன்\*]
- 23 நிலத்துக்கு கீழ்க்கு இப்பெருநானகெல்லையுள் நடுவுப-
- 24 ட்ட சூ வசூடு சூ ஶசு விரிவு இந்நிலம் எழுமாக்காணி
- 25 கீழ்ஆறமாவும் இக்கொயில்[ல்]வில் கூத்தாநொயநாத்(கு)-
- 26 குத் தரு[வ\*]வழுச்சிப்படிக்கு சந்திராதித்தவந்(ச்) செலவதாக இறையிலி-
- 27 (ய்) செய்துகுத்தொம் இந்நிலத்துக்கு அந்தராயம் நெட்டாள் முட்-
- 28 டையாள் வெல்க்காசம் மற்றும் எப்பெர்ப்பட்டநவும் [இ]றுக்கக்கடவதல்லா-
- 29 ததாகவும் தாதக்குளத்தில் நிர ஶ்ரீஶகரி பாச்ச[ச]வும் இரை[க்க]வும் பெறுவதாகவு-
- 30 ம் நிர்பாயும்மடத்து [மு]றையால் பாயக்கட[வத]ாகவும் இப்படி
- 31 ஶம்[ம]கித்து முனபு பொந் கொண்டு பொலிசையூட்டுக்கு
- 32 இந்நிலம் பிரமாணம் பண்ணிக்குத்தொம் இவ்வெண்ணிநகரத்தொம்
- 33 இக்கரம் ப[ணிக்]க இப்பிரமாணம் எழுதிநெ[ன] இவூர் ஶீலுஷ் அ-
- 34 . . . . . இவை எந் எழுத்து
- 35 இப்படி[க்கு] இவை குறிச்சுடையாந் வெளாந் திருமழபாடிஉடையாந் எழுத்து[||\*]

## No. 1032.

(A.R. No. 399 of 1902).

ON THE SOUTH WALL OF THE KARAVANDISVARA SHRINE AT UDAIYARKOIL,  
TANJORE TALUK, SAME DISTRICT.

- 1 ஶ்ரீ ஶ்ரீ || புகழ்குழை புணரி அகழ்குழை புய்யில் பொன்னெமியளவும் தன்னெமி  
நடப்ப விளங்கு ஜயமகளை இளங்கொப்பருவது சக்கர[க்\*]கொட்டது விக்கிரம-  
[த்தொழிலால புதுமணம் புணர்த்து ம]துவறையீட்டம் வையிராகரது வாரி அயிரா-  
மு[ரை]க் கொ[ன்தளவரைச]ர் த[ந்தள]மிரிய வா-
- 2 ஶுறை கழிது தொள்வலி காட்டி பொர்ப்பரி நடாதி கீ[ர்\*]தியை நிறுதி வடகிசை வாகை  
சூடித் தென்கிசை[த்] தெமருகமலப் [பூமகள்] பொதுமையும் பொன்னி யாடை[யும்]  
ந[ந்\*] சிலப்பாவையின தந்மையும் [த]வ[ர்\*]து புநிதத் திரு[மணி]மகுடம் உரிமை-  
யில் சூடி தன்னடி இரண்[டு]ம் . . . . . யாக [டு]கானனில-
- 3 வென்தர் சூ - முன்னை மனுவாறு பெருக்க களிபாறு வருப்பச் செங்கொல் திசை-  
தொறுஞ் செல்ல வெண்குடை இருநிலய்ளாகம் [எ]ங்கணு ஶந்து [திருநீழல் வெ]ண்-  
ணிலா திகழ ஒருநதி மெருவில் புவி [வி]ளையாட [யாழ்கட]ந் ஶ்வாகரது பூபாலர்  
கிறைவிடுதகை கலஞ்சொரி களிறு முறை நிற்ப விலங்கிய தென்னவன் கரு[ஶலை  
பருண]லதிட த-
- 4 ன் பொன்னகர்ப் புறத்திடைக் கிடப்ப இன்னாள் பிற்க்குலப்பிறைபொல் நில்ப்பிழையெந்-  
துஞ் சொல் வெதிர்கொடிந் தல்லது தந்[கை]வில்லெதிர் கொடா விக்க[ல]ன் சிங்கண  
[ன\*]ந்திவி துடங்கி மணலூர் நடுவெந துங்கபதிரையளவு . வெங்கணும் பட்ட  
வெங்களி[றும் விட்ட] தன் மாநமும் கூறிந [விரமுங் கிடப்ப எ]றிந மலைகணு
- 5 முதுகு நெளிப்ப இழிகை நகிகணுந் சுழன் றுடைகொடவிழுகை கடல்கள் தலைவிரித் தலமாக்  
குடகிசை தநூ [டு]கணு தாறு ஶாதையும் பநூளிட்டுப் பலபலமுதுகு[ம்\*] பயகெ-

திர் மாறிய ஜய[ப்பெருந்]ருவும் பழியுகது குடுத புகழிதள்செலவி[யு]ம வாளாவொ-  
ண்கண் மடகைய ரிட்டமும் மிளாது குடுத [வெங்கரி நிரை]யும் கங்கம-

- 6 ண்டலமும் சிங்கணவெ[ந்து]ம் பாணி யிரண்டும் ஒருவிசைக் கைக்கொண் டண்டிய புக-  
ழொடு பாண்டிமண்டலங் கொள்ள திருவுளதருளி வெள்ளவரு பரிதலங்க[லு]ம பொ-  
ருகரி தரங்கமும் தக்ரவாரியு முடைதாய் வனு வடகடல் தெங்கடல் ப[ராய்]வது  
பொலத் தந் பெருஞ்செநையை யெவிப் பஞ்சவ ரை[வரும் பொருத] பொர்க்கள[த்\*]-
- 7 தஞ்சி வெருநெளிதொடி [அ]ரணைந புக்க காடற துடைது நாடடிப்படுது மறறவர்  
தம்மை வநசரர் திரியும் பொச்சை வெஞ்சுர மெற்றி கொற்ற[விஜயவழி] திசை-  
தொறு நிறுதி முத்திந் சிலாகமும் [முத்தமி]ட்ப்பொதியலும் மத்தவெங்கரிபடு வை-  
யயச் . . . ன் க[தி]யுங் கைக்கொண்டருளி தெ[ன்னாட்டெல்]லை காட்[டி]ய கடல் ம-
- 8 லைநாட்டுள்ள சாவெறெல்லா னி விசும் பெற மாவெறிய தந் வருபரித் தலைவரைக குறுக-  
லர் குலையக் கொட்டா றுள்பட நெறிதொறு [ஊலைக] ளிட்டருளி பொங்கொளி யார-  
மு]ம் திருப்புயத் தலங்கமும் பொல வீரமு ளியாகமுங் [விளங்]க பார்மிசை மெவலர்  
வணங்க வீரவிஹாஸந[து அவநிமுழு]துடை[யா]னொடும் விற்றிருகருளி[ய கொவி-  
ராச]கெசரிபகமராந திரவ-
- 9 நச்சக்கரவதிகள் ஸீகொலொதுங்கசொழிவெவர்[க்\*]கு யாண்டு யிசு-ஆவது நிதவி-  
நொதவளநாட்டு விரசொழவளநாட்டு வுரஹ(ம)தெயம் ஸீபூதிச்ச[ருப்பெதிமங்[க]-  
லது பெருங்குறி மஹாலஹெயொம் மிநநாயற்று சுவ[ரவசுத்து] வியாழக்கிழமையும்  
நவமியும் பெற்ற உதிராட[தி நாள்] இவ்வூர் நடுவில் திருமுற்ற[த்து குலொத்து]ங்க-  
சொழி[ண்ண]-
- 10 கராழ்வார் கொயிலிலெ கூட்டக் குறைவறக் கூடி இருந்து 'இ[வ்\*]லூர் திருக்களாஉடைய  
மஹாபெவர் ஆதிசண்டெஸூர[ர்\*]க்கு இறையிலியாக இசைது பிரமாணஞ செய்[ய்\*]து-  
குடுத்த [பரி]சாவது முன்பு நாங்கள் இதெவ[ர்\*]க்கு இறையிலி செய்துகுடுத்த நிலங்-  
கள் பல தடிகளாயும் கடைநிலங்களாய் [நி]-
- 11 ிர் பாயாதெய் பொகம் வாராதெய் ஒழிகமை[பி]ல் இணிலங்களை நாங்கள் யிறை யெற்றி  
[டு]கெ[க்\*]கொண்டு இணிலங்களுக்குத் தலமாறு [ந]ல்ல நிலத்தெய் இணிலத்தால்  
வன மடக்கு மடக்கு [நி] மடக்கு முந்(ற்)மடத்திலாக திரள்விடக்கடவொ[ம]ராக  
முன்பு நாங்கள் இபெவர் ஸீபண்டாரதெ கொண்ட எழுமாறி பொந் அறுபத்தரு க-
- 12 ழஞ்சு] பொனால் செம்மைபொந் நாற்பத்து முக்கழஞ்செ எட்டு மஞ்சாடியும் அரிசி  
பதிந் கலத்தினால் காச ஒன்றும் கொண்ட காச முப்பதும் கொண்டு திரி[வி]விட்ட நில-  
மாவது விரநாராயணவதிக்கு மெற்கு உய்யக்கொண்டாந்வாய்க்காலுக்கு வடக்கு  
நாலாங் கண்ணாற்று நாலாஞ் சதிரத்து நிலம் [இ]ரண்டுமொக் காணி அரைக்காணியும்  
இங்கெ அஞ்-
- 13 சாங் கண்ணாற்றும் ஆறங் கண்ணாற்றும் நிலம் மூன்றுமா அரைக்காணிக் கிழாமுமாக் கா-  
ணியும் கவுசலைவதிக்கு மெற்கு உய்ய[க்\*]கொண்டாந்வாய்க்காலுக்கு வடக்கு ஆறங்  
கண்ணாற்று முதல் சதிரது நிலம் ஒருமா முக்காணி முகிரிகைக் கிழ் நாலுமாவும்  
இங்கெ ஆறங் கண்ணாற்று இரண்டாஞ் சதிரது நில மாறுமாவும் திருவரங்கவதிக்கு  
மெற்கு உய்-
- 14 யக்கொண்டாந்வாய்க்காலுக்கு வடக்கு முன்றங் கண்ணாற்று நாலாஞ் சதிரது நிலம்  
இரண்டுமா முக்காணி கிழரையும் இங்கெ அஞ்சாங் கண்ணாற்று நாலாஞ் சதிரது  
நிலம் முன்றுமாக் காணிக் கிழ் இருமா வரையும் ஆக நிலம் (ச) முக்காவெ நாலுமாக்-  
காணி அரைக்காணி இரண்டுமா முக்காணியினால் பரப்பு நிலம் பத்-
- 15 தானபதுமாக் காணி அரைக்காணிக் கிழ் இரண்டுமா முக்காணியும் இறையிலியாக விட்டு  
குடுத்து கொண்ட செம்மைபொந் நாற்பத்து முக்கழஞ்செ எழு மஞ்சாடியும் அரிசி-  
யால் காச ஒன்றும் காச முப்பதும் கொண்டு . . . . இறையிலியாக சந்திரா-  
தித்தவந் சாசவதியமாகச் செய்து-
- 16 குடுத்தொம் திருக்களாஉடைய மஹா<sup>1</sup>தெவர் ஆதிசண்டெசுவரர்க்கு பெருங்குறி மஹா-  
ஸஹெயொம் இப்பரிசன்றி இந்நிலங்கள் சுட்டி பெருவரி சில்வரி வெள்ளான்வெட்டி  
அந்தராயம் உள்ளிட்ட திருவாசலில் பொந்த குடிமை எ[ப்\*]பெ(ர)ற்பட்ட[னவும்  
கா]ட்டுவாரும் காட்டுவிப்பாரும் திருவாணை புவநிமுழுது.
- 17 டையா ராணை யென்று ஸஹாஜவஹெஸு பண்ணிப் பணித்தார் கவிணிய நாராயணந்  
பிச்சதெவந் பணியாலும் வல[லூர்] தாமொதிரபட்டந் பணியாலும் ஆரிதன் சாத்தன்  
வடுகன் பணியாலும் [பு]லியத்து சிங்கப்பிராந்[பட்டந்] பணியாலும் [திரு] . . .  
. . . ிர் திரிச்சிற்றம்பலமுடையாந்பட்டந் பணியாலும் விது-

<sup>1</sup> The letter ஹா is written below the line.

- 18 ஜார் குமாரயக்கிரமவித்தந் பணியாலும் காஸ்யுவந் பூமி உம[ர\*]ஸஹிதந் பணியாலும் கொடமாரைபட்டந் [கிரமவித்தந்] பணியாலும் கவிணிய நக்கந் தெவந் பணியாலும் கா[ஸ்யு] நக்கந் பசுபதிபட்டந் பணியாலும் பெரும்பா[ண்டுர் கு]மாரயக்கிரமவித்தந் பணிய[ர\*]லும் கவிணியந் சூரன் ஒலொகந்
- 19 பணிய[ர\*]லும் வலஜூர் மாப்பானி நாராயண நக்கந் பணியாலும் வலஜூர் மாப்பாநி கெசுவ நூரந் பணியாலும் காவிய நக்கந் திருவெங்கடத்தின் பணிய[ர\*]லும் சாலாபத்தியந் திருவரங்கந் சூ[ஷ\*]ணந் பணியாலும் ஆரிதந் முப்புளி நாராயணந் பணிய[ர\*]லும் கொடமாரை தத்தயக்கிரமவித்தந் பணிய[ர\*]லும் காஸ்யுபந் பெ-
- 20 தவன் மாதவன் பணியாலும் கவிணியந் தாமொதிரந் புருஷோத்தமந் பணியாலும் நாலூர் நாராயண(ந்) சங்கரமூர்த்தி பணியாலும் பணி கெட்டு எழுதிநெந் இவ்வூர் மக்யூஷந் பூதிஉடையார் நாராயணந் செங்கமலநாதநெந் இவை எந் நெழுத்து இப்படி அறிவெந் கவிணிய நக்கந் தெவநெந்
- 21 கவிணியந் நாராயணந் பிச்சதெவந் ஸயிஞ்ஞை காப்பிய நக்கந் திருவெங்கடத்தின் ஸஞ்ஞை இப்படி அறிவெந் ஆரிதந் சாத்தந் வகெநெந் கவிணியன் எடிந் வெ[ண்]காடந் ஸஞ்ஞை கொடமாரை அங்கிபெருமாந்(க்)கிரமவித்தந் ஸயிஞ்ஞை இ[ப்ப]டிக்கு காஸ்யுப நக்கந் பசு[ப]தி[ப]ட்டந் எ[ழு\*]த்து இ[ப்ப]-
- 22 டி அறிவெந் சாலாபத்தியந் திருவரங்கந் ஸ்ரீகூஷ்பட்டநெந் இப்படி அறிவெந் மாநன்தை விக்கெட[வா]ந் தாமொதிரநெந் இப்படி அறிவெந் பார[க்\*]கவந் ஆராஅமிது நாராயணநெந் விதுஜூர் குமாரயக்கிரமவித்தந் ஸயிஞ்ஞை கஷணியந் தாமொதிரபட்டந் ஸ[யி]ஞ்ஞை காஸ்யுபந் வகெந் திர-
- 23 . ாத்திரந் [ஸ]யிஞ்ஞை [ஆ]ரிதந் முப்புளி நாராயணந் ஸயிஞ்ஞை இப்படி அறிவெந் காஸ்யுபந் கா[வ]வி சாத்தநெந் நாலூர் நாராயணந் சங்கரமூர்த்தி ஸயிஞ்ஞை அசுகூர் திருவெங்கடபட்ட[ந் ஸயி]ஞ்ஞை பாரதாயந் நக்கந் ஸ்ரீகூ[ஷ\*]ணந் ஸயிஞ்ஞை[||\*]

## No. 1033.

(A.R. No. 400 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமாத புணர புவிமாத வளர [நாமாத]
- 2 விளங்க தந் திருபதுமலர் [ம]னவர் சூட [மந்]ய உரிமையி-
- 3 ல் மணிமுடி சூடி செங்கொல் செ[ந்]ற திசைதொறும்
- 4 வளர வெங்கலி நிக்கி மெய்யறம் தழைப்ப கலி[ங்]கம் மி-
- 5 ரிய கடல்மலை நடாத்தி வல[ங்\*]கொள் ளாழிவ[ை]ர ஊழி
- 6 நடப்ப இருசடரளவும் ஒருகுடை நிழற்ற செ[மெ]பாந் வீர
- 7 லிங்[ஹ]ரால[கது] முகொ[ள்]கிழாநடிகொண்டு[ம வி]ந் திருஞ்ஞை-
- 8 [ளிய] கொ[ப்\*]பரகெசரிபதூரந் திரபுவ[ந்ச்சக்கரவ]-
- 9 த்திகள் [ஸ்ரீ]விக்கிரமசொழொ[டி]வ[ர்\*]க்கு யாண்டு எட்டாவது
- 10 நித்தவி வநாதவளநாட்டு விரசொழுவளநாட்டு வுஜூ-
- 11 தெயம் சிபூதியார [இ]ராஜநாராயணச்சருப்பெதிமங்கல-
- 12 த்து உடையார் திருக்கிளாஉடையார் கொயிலில் சிவப்பி-
- 13 ராம[ணன்] புல்லாவி ஸ-ஞரியதெவந் ஸுஜகதும் புல்லாவி வி-
- 14 ஸ்ரீஸாரபட்டதும் புல்லாவி தில்லை[ய]ாரகுலர் திருக்கிளாஉ-
- 15 டெயாரும் புல்லாவி சிவப்பட்டதும் புல்லாவி சம்பகந கி-
- 16 ளாங்காடுபட்டதும் புல்லாவி [ஆ]டவலலாந் திருவெயாறு
- 17 . . . த்தாடிக . . ட்டதும் புல்லாவி <sup>1</sup>

## No. 1034.

(A.R. No. 401 of 1902).

IN THE SAME PLACE.

- 1 [ஸ்ரீ ஸ்ரீ]. [||\*] [பூமன்னு] பதுமம் பூத்த வெ[வ]முலகும் தாமுன்பு செய் தவத்தால ப[ரி]-
- 2 திவழித் தொன்றி நெமொ விவநெ(ன்)னச் சு[ட]ர்முடி சூடி இருநிலமகளை உரிமையிற புண-

<sup>1</sup> The inscription is left unfinished.

- 3 ர்ந்து திருமகள் பணைமுலைச் செ[ஞ]சா[ந்த]னந்து பருமணிமார்வம <sup>1</sup>நிகற்ப செழுமகள் [ச]-
- 4 முஞ்சந்தணச் சுவட்டால் புய மிருகமி[லைப் ]பாருப்பெனத் தொன்றி நாமகள்தானுமெங்கெ[ர]-
- 5 மகள் செவ்வாய்ப் பவளச் செயொ[ள்] படை . . . யானெ தவள நனநிறைத் தனித்தடையெனென பு-
- 6 [கழ்]மகழ் சிந்தை மகிழ்நா[ளி]லும் ஒ[ருகு]டை . . . பொருபடை வெ . யங்கருங்கல் யிருளி-
- 7 [ணை]த் துரப்ப நிடு ப[ல்]லாழி யெழ்கடல் . . . தி[தம கொடா]ச் செந்தனிக்கொவ்ன்து-
- 8 லாவ மிதமும் சிலையுஞ் சிதைந்து வானுயர் [பெ]ரானொடு மெருவில் புவி விற்றிருப்ப உம்-
- 9 [பு]ரிபாணை ஒரெட்டினுகும் தம்பமென்னத் தனித்தன<sup>2</sup> திசைதொறும் விசையத்தம்பம் நி-
- 10 ற்ப பசிபகையாதியா[ந]து திர்ந்து நிக்கி மன்[னுயி]ர் தழைப்ப மனுவாறு விளங்க மாதவர் த-
- 11 வழும் மங்கையர் [க]ற்பும் ஆகியந்தணர் ஆகுதிக் [க]னலும் மிதெழு கொண்டலும் விதி-தண்புன-
- 12 [லும் மெ]கிசி வளமும் சாதி யொழுக்கமும் நிதி [அ]றமும் பிறழாது நிகழ்ப் பாவும் பழனப்ப-
- 13 . . க்கை மாவு[ம\*]ல்லது வன்ற[ளை]ப் படுதல் கனவிலும் காண்டற் கரிதென வரு-நெகிபு-
- 14 டை[டி]யிலும் பல்வெறு புள்ளின மல்லது சிறையெனப்படுத வி[ன்றி] நிறைபெருஞ் செல்வ[ம]ர
- 15 ட[வ]நி வாழ் [ப]ல்லவர் தெலுங்கர் மாளவர் கலிங்கர் கொசலர் கன்ன[ட\*]ர் கடாரர் தென்-
- 16 ன[ர்] சொளா திரிகத்தர் [வ]ங்க ரங்கர் மத்தவர் மத்தியர் கங்கர் [டு]சாநர் கைய்கையர்
- 17 [சு]ன[ரெ]ன நறைசழல் வெந்தரு மல்லா வரைசரும முறைமையில் வா.த திறை கு[ண]-
- 18 [ந் தி]றைஞ்ச அம்பொம்மலக்கொடிச் செமபிபன்கிழாநடி யொருமருங் குடன-
- 19 மர்ந்திருப்ப அருள்புரி சமையப பொற்றெட் டிமையப்பாவையுஞ் சிலனும் பொலச் செம்பெ[ர]ன விரலிஊவிதத்துப் புவநமுழுதடையாளொடும் வறந்ருந்த[ரு\*]-ளிய கொவிராஜகெலரிவநூநாந திரலுவநச்சக்கரவத்தி[கள] ஸ்ரிகுலெ<sup>1</sup>த்துங்கசொழ-தெ-
- 20 வற்கு யாண்டு யிச-ஆவது வெஷநாயற்று வ-டுவ-வசுத்து தவழி[யு]ம் வியாழக்கிழமை- [யு]ம் பெற்ற ஆயிலையத்தின் நாள் நித்தவநொதவளநாட்டு விரசொழவளநாட்டு வரவுடையு ஸ்ரீகிரலுவக[ல\*]ஊவெவிச்சருப்பெதமங்கலத்துப் பெருங்குறி லீஊல-
- 21 ஹையாம் உடையார் திருக்கிளாவுடையார் கொயிலில் எதிர்விசொழன் திருவெடுத்-துக்கட்டியிலெ தன்மிசெய்து கூட்டங் குறைவறக் கூடியிருந்து பெருங்குறி லீஊல-ஹையாம் உடையார் திருக்கிளாவுடையார ஆத்சண்டெயூரற்குத் திருநொந்தா-
- 22 விளக்குப்புறமாக எங்கனூர்ப் பாடிகாப்பான ஆயிரவன ருரண குலொத்துங்கசொழப் பரவைநாடாழ்வான் எங்கனூர் அசலூர் சனதிரசெகரபட்டன்பக்கல் வலைகொண்டு-டையன மனையும் நிலமுமாவன கவுச-
- 23 [ல]வதிக்கு மெற்குக் கங்கைகொண்டசொழவாய்க்காலுக்கு வடக்கு ஈ-கூ ச-துண்டத்துக் கிழக்கடைய நி லுரநி நிக்கி இதன் மெற்கு நி லு-யில் தெற்கடைய நி லு-யில்க் கிழக்கடைய நி லு-யில் நிக்கி இதன் மெற்கு நி லு-யில் தெ-
- 24 [ற்கு] மனைஎடுப்பு அகப்பட நத்தம் நி லு-கூ-ஊ-லும் டி-கூ ஈ-ஞ்சதிரத்து கிழக்கடைய ஈ லு-யில் நிக்கி இதன் மெற்கு நி லு-யில் ஆக நத்தம் உள்பட நி லு-யில் இந்-நிலம் ஒருமா முந்திரிகைக் கிழ முக்காலும் இவ்வாதிசண்டெயூர் சிவநாமத்தால்
- 25 திருநொந்தாவிளக்குப்புறமாக இறைமினி செய்கைக்கு இப்பரவைநாடாழ்வான் பக்கல் கொண்ட காச அ இக்காச எட்டுக்குங் காச க-ககுத் திங்கள்க் காலத் திரமம் பவிசை பொலிவதாக இப்பொலிந்த பவிசைக்கு சிலவாக இன்னிலம் ஒருமா முந்திரிகைக் கிழ-முக்கா-

<sup>1</sup> Other inscriptions have பனிவரை before திகற்ப.

<sup>2</sup> Read தனித்தனி.

- 26 லும் இறையிலியெ அனுலவிக்கப்பெறுவாராக இக்காசெட்டும் பரவைநாடாழ்வான்பக்-  
கல் கொண்டு இன்னிலம் ச(ந்)ஜ' லித்தவற் சாஸ்திகமாக இறையிலியெ அனுல-  
வ[க்க\*]ப்பெறுவாராக இறையிலி செய்துகுடுத்தொம் இத்திருக்களாவுடைய லேஹா-  
டெவர் ஆதிசண்டெ-
- 27 ஸூரற்கு [இத்]திரிபுவநமஹாடெவிச்சருப்பெதிமங்கலத்து பெருங்குறி மஹாலையெயாம்  
இன்னிலம் ஒருமா முந்திரிகைக் கீழ் முக்காலாலும் வந்த சில்வரி பெருவரி ஆந்தரா<sup>1</sup>-  
யக்காச வெட்டி முட்டையாள் வெள்ளான்வெட்டி மற்றும் எப்பெர்பட்ட திருவா-  
சல்குடிமை கா-
- 28 ப்பாரும் அனுலவித்துக்கொள்வாரும் திருவாணை புவனமுழுதுடையா ராணை ஸ்ரியாஜை  
மறுத்தாரெய் வலையுள் இருந்து பணித்தார் முதல்செரியாந ராஜெசுரெசொழ்ச்செரி  
நெல்லூர் சந்திரசெசரலட்டர் பணியாலும் இரண்டாஞ் செரியாந திரி[பு\*]வநமா-  
டெவிச்செரிக் கிராஞ்சி கம்மத்திச் சொ-
- 29 மதெவலட்டர் பணியாலும் முன்றாஞ் செரியாந அருமொழிதெவச்செரி காற்சிறைத்  
திருவெண்காடுலட்டர் பணியாலும் நாலாஞ் செரியாந மதராந்தகசெரியில் அர-  
ணைப்புறத்து மஹாடெவலட்டர் பணியாலும் ஐஞ்சாஞ் செரியாந ஜநநாதச்செரியில்  
நாலூர் சஜ்மெளலீலட்டர் பணியா-
- 30 லும் ஆராஞ் செரியாந பவிசுரமாணிக்கச்செரி புலியத்து லொலீதெவலட்டர் பணியாலும்  
பணிப்பணியால் இறையிலிக் கைத்தட்டு எழுதிநென் இவ்வூர் லேஜுலுன் இரும்புதலு-  
டையான் சொக்கன் உய்யக்கொண்டானாந லேஹாஜநப்பிரிய[ன] எழுத்து நெல்லூர்  
பெருமான்லட்டலு கிராஞ்சி கம்ம<sup>2</sup>

## No. 1035.

(A.R. No. 402 of 1902).

IN THE SAME PLACE.

- 1 லுலு ஸ்ரி [||\*] கொவிராசகெல[ரி]வதூரான திரலு[ல\*]ந-
- 2 சச்சகரவத்திகள் ஸ்ரி இராசாயிராஜடெவற்கு யா-
- 3 [ண]டு [ய]-த்தாவது . . . . .
- 4 [த்து உ]சுத்தூட்டும் செவ்வ[ர][ய\*]க்கீழ்மையும் பெற்ற லா[ணி]
- 5 [நாள்] நித்தவி[னெதவ\*]னாட்டு விரசொழவளாட்டு வரலு . . .
- 6 . . . . . ன திரலு[ல\*]னமாதெவிவக-லெ-டெதிமங்கலத்து [ப் பெரு]-
- 7 ன்குறி லேஹாலயெயெயாம் இவ்வூர் திருப்பாற்கடலாழ்வார்க் கொ[யி]-
- 8 [லி]லெ [கூட்ட]ங் குறைவறக் கூடி இருந்து இன்னாட்டு
- 9 [வி]றையாந் குடி உடையார் திருக்களாவுடையார் ஆதிசண்டெஸூர-
- 10 டெவற்கு [ஜயங்]கொண்டசொழமண்டலத்து புழமகொட்டமாந வி-
- 11 . . . . . ட்டு எண் னூரா வண்ணககந் பலதெ-
- 12 . . . . . சொழப்பலவரயர் வை-
- 13 . . . . . வைத்த திருநந்தாவ்ளக்கு
- 14 எங்கனூர் நி[ர் நிலம நா]ங்க ளிறையிலி செய்துகுடுத்த நிலமாவ[து]
- 15 யிவ்வூர் வடபி[டா]கை [திரிபுவநமாதெவிவதிக்கு மெற்கு [உப்]ப[க\*]-
- 16 கொண்டாந்வாய்க்காலுக்கு வடக்கு முன்றாங் கணாந்று இ-
- 17 [ரண்டா]ஞ் சதிரத்துக் கீழ்க்கடைப நிலம இரண் டமாக் காணி-
- 18 [யு]ம் நிக்கி இந்நி . . . . . பந்திரண்டெ காலெ முக்கா . . . .
- 19 சொழபல்லவரையர்பக்கற் கொண்ட காச முப்பது இ[க\*]கா-
- 20 சு முப்பதுங் கொண்டு இந்நிலம் இறையிலி செய்துகுடுத்து இ[க\*]-
- 21 காச ஆவணக்களி[யெ க]ாட்டெற்றிக் கைச்செல வறக்கொண்டு இ[க்கா\*]-
- 22 சு முப்பதுக்கும் காச ஒன்றுக்குத் திங்கட் காற்சின்னப் பவிசை
- 23 பொவிவதாகவும் பொ-
- 24 லிந்த பவிசைக்கு செலவா-
- 25 க இந்நிலத்தில் இறையிழிப்பட்டு இ-
- 26 றைஇலியாகச் செய்துகுடுத்தொம்
- 27 இவ்வாதிச[ண்]டெஸூரதெவற்கு பெ-
- 28 ருங்குறி லேஹாலயெயெயாம் இந்நில ம[ரை]-
- 29 மாவும் சந்திராதிதவற் சாஸ்திகமாக திருநந்தா-

<sup>1</sup> Read அந்தரா.<sup>2</sup> The record is incomplete.

- 30 விளக்குப்புற யிறையி[வி செ]ய்தகுடுத்தொம் இ[த்\*]திரு-  
 31 விறையாங்குடிஉடைய திருக்கிளாஉடை[யார் ஆகிச]-  
 32 ண்டெழுராடிவற்குப் பெருங்குறி மாவலெ-  
 33 யொம் இந்நிலத்த[ர]ல் ஊர்மா வியந்த சில்வரி  
 34 பெருவரி அந்தராயம் வெட்டி முட்டையாள் [திரு]வ[ர]-  
 35 [ச]ம்பொந்த குடிமை ஏற்பெற்பட்டும் காட்டுவாரு-  
 36 . . . ள்ஊவாரும் திருவாணை உலகுடை-  
 37 முக்கொக்கிழா[நடிக ளாணை] . . . . .  
 38 . . . பணித்து இராஜெந்திரசொழ்ச்செரிக்கு . . . . .  
 39 . . . . . ராலும் திருபுவநமாதேவி[ச்]-  
 40 செரிக்கு . . . . . கத்து பெரியநம்பிபட்ட[ர் ப]-  
 41 ணியாலும் அருமொழிதேவச் . . . . .  
 42 . பட்டர் பணியா[லு]ம் . . . . .  
 43 . . . . .  
 44 . . . . . ச்செரிக்கு நாலு . . . . . ந -  
 45 ராயணபட்டர் பணியாலும் பவிசுமாணிக்கச்செரிக் க-  
 46 லியத்து லொமடி[வ\*]லுட்டர் பணியாலும் பணிப்பணிய-  
 47 ல் இவை ஊற்கணக்கு இரும்[பு]தலுடையாந் கொம்மாறை  
 48 திருமயானமுடையானை நம்பி . . . . . [த்]து [||\*]

## No. 1036.

(A.R. No. 403 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*]<sup>1</sup> திருமந்தி வளர திருநில மடன்தையு[ம்] பொர்ச்செ[ய]ப் பாவையு[ம] சிந்தனி[ச்]-  
 2 செல்வியு[ந் த]ன் பெருந்தெவியராகி இன்புற நெடுது . . . . . இடை வெலி படர் வனவாசியும் சள்ளி]-  
 3 ச்சூழ் நண்ணக் கரணமுரண் மண்ணைக்கடக்கமும் பொருக விழத்த[ரை]சர் தம் முடியும் ஆங்கவர்]  
 4 தெவியர் ஒங்கெழில் முடியு(ரு)ம் முன்ந(ர)வந்பக்க[ர்] தென்நவன் வை[த்த ச]ன்தரந் மு[டியும்] இன்தி[ர\*]  
 5 [ந]ர[ர]மும் தெண்டி[ரை]ர ஈழமண்டல . . . . . ம் முறை[ம]மையிற் [கு]டும் குல-  
 6 . . . . . ய புகழ்முடி[யு](ரு)ம் செங்கதிர்மா[லையு]ரும் . . . . . பெருங்காவல் பல பழந்தீவும்  
 7 . . . . . தொருகால் அரகுகளை கட்ட பரசராமன் மெய்வரு . . . . . ம்பொற் திருத்தகு முடியு-  
 8 . . . . . கட்டுள்ளித்த [சய\*]சிக்க நருள்பெரும் புகழொடு பிடி . . . . . லக்கமும் நவநெதிசு-  
 9 லைகளும் விக்கிரமவிர சகாரகொ[ட்டமு]ம் முதிர்வட . . . . . பழந் மாசுண்தெசமும்  
 10 கித்தி அதி[ன](க்)கரவையில் சன்திரன் தொல்குலத்(த்) [தி]ந்தராதனை . . . . . து பலதநத்[து]ஒ[டு] நி[ரை]ற-  
 11 னைரும் சிறுவனை ஒட்டவிழையும் பூச்சரசெனைகளருசலைந . . . . . முரணறித்து வண்டுறைசொ-  
 12 இரணக்காளை முரணுக[க]ரக்கி சதிரக்கணத்திலதிந்தக்கண்ண . . . . . தெசம் [த]ன்மாவிழந்தொட-  
 13 . நாலாதொம்ப கொடுக்கனிதெ . . . . . காமைமயி . . . . . ஞ்சமர் விளாகத் தஞ்சிவித்தருளி ஒண்டிமல் யானையும் பெ-  
 14 ண்டாரமும் வெற்றமலர்த்திருக்க தெறிபுந[ல் கங்]கையு மலைகடல் நடுவுள் பலகலஞ் செலுத்தி சங்கிராமவிசயத்துங்கப்பள்ளியும் கிடாரதர-

<sup>1</sup> This inscription is full of mistakes of commission and omission.



- 15 யிற் பிறங்கிய பெருநெதிப் பிறக்கவும் ஆ . . . . ந் நாகநெய்கொட்டமும பூகணைப்பள்-  
ளியும் ஆழ்கட வகழ் சூழ் மாயிருடிங்கமும் கலங்காவ[ல்வீணை\*]
- 16 இலங்காதெசமும் காப்புற நிறைபுந[ல் மா]ப்பிரவாளமும் கலாமுதிர் கடுன்திறல் அலா-  
முரிதெசமும் தொருகடல் காவல் கடுமுறற் கிடா[ர\*]மும் [தண்டா\*]
- 17 ல் கொண்ட கொப்பர[க]சரிபன்ம[ரான]வுடையார் ஸ்ரீராஜேசுரசொழிவெவற்கு  
யாண்டு நயிக-ஆவது நித்தவிநொதவளநாட்டு
- 18 . . . . நாட்டு ஸ்ரீஹ்மெயம் திரிபுவநமாதெவிச்சருப்பெதிமங்கலத்து பெருங்குறி  
ஹோஸலையொம்
- 19 இவ்வாண்டு கற்க[டகநா]யற்று வ-ஓ[ஹ-ஓ]கூத்து உது-ஹீ-ஹீயும் வெள்ளிக்கிழமையும்  
பெற்ற புணர்பு-
- 20 சத்தி நாள் யஜ்-ஹீ-ஹீயெய்து நம்முர் திருபுவநமாதெவிப்பெரெரி உள்ளால் எழுந்தருளியிருந்த  
திருக்கிளாவுடைய ஹோ-
- 21 தெவர் [கொயினி]ல் திருமுற்றத்தெ கூட்டங் குறைவறக் கூடியிருந்து பணித்துச்  
செய்ய வுவுவலையாவது இத்திருக்கிளா-
- 22 . . . . ஹேவர் [இ]வ்வெரியில் முன்பு அதுபவித்துவருகிற [நி]லம் நாங்க ளிறையினி  
செய்துகுடுத் .
- 23 . . . . சிரம . வந்தாம்புக்கு மெலைஹூகுபற்றுக்கு மெற்கும் திருவரங்கவதியிற்  
மெலைசதிரத்துக்கு -
- 24 . . . . க்கரைக்கு தெற்கும் நடுவன்பட்ட நிலம் நிர்வரி வகித்திறை எல்லையாக  
கொண்டு இத்தெவற்குத் திருவிழாப்பு-
- 25 . . . . த்து வுவுவலையு செய்துகுடுத்தொம் இப்பெருங்குறி ஹோஸலையொம்  
ஸ்ரீராஜேசுரசொழிச்செரிப் பிறுந்தா-
- 26 . . . . ணகர்நின்றாப்பட்ட வெரியாஜியார் பணியாலும் திரிபுவநமாதெவிச்செரி தெக்-  
கூர் கூத்தாடிஹீயுந் பணியாலு-
- 27 . . . . ஹீதெவச்செரி . . . . புறத்து இராமதெவபட்டர் பணியாலும் மதுராந்தகச்செரி  
வங்கிப்புறத்து சுழ்சித்-
- 28 . . . . ம் ஜநநாயச்செரித் திருப்பெர் செந்தந் திருநிலகண்டலட்டர் பணியாலும்  
பவித்யமாணிக்கச்செரி நடாதார் குமாரஹூ-
- 29 . . . . வந்தயாஜியர் பணியாலும் பணிப்பணியால வுவுவலையுத்திட் டெழுதிநெந் இவ்-  
ஹூர் கணக்கந் மயஹூந் வெங்கடவந் வெம்ப-
- 30 . . . . தப்பிரியந் எழுத்து || பிறுந்தார் திருவி[ண்\*]ணகர்நின்றாந்லட்டலயு தெக்-  
கூர் கூத்தாடிஹீயுந் பி(ஹ)ரமபுறத்து ஸ்ரீராமஹேவ-
- 31 . . . . ஹீ வங்கிப்புறத்து சுழ்சித்தலட்டலயு திருப்பெர் செந்தந் திருநிலகண்டலட்ட-  
லயு நடாதார்க் குமாரஹூரிஹீயுந் ஹீ [||\*]

## No. 1037.

(A.R. No. 404 of 1902).

## ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 [ஹீ]ஹீ ஸ்ரீ [||\*] பூமாத பு[ணர புவிமாத] வளர நாமாத விளங்க ஜயமாத ஹீரும்ப தந்  
திருப்பது[மலர்] மந்நவர் சூட ம[ந்நி]ய உரிமையால் மணிமுடி [சூடி செ]ந்[கொ]ரால்  
[செ]ந்நு தி . . . . . கொளாழி வரைஹீழி நடப்ப இருசுடரள-  
வும் ஒரு[சூ]ட நிழற்ற செம்பொந் விரலிஹோஸலநத்து தீர்ஹூ[வ\*]நமுமுதுடை-  
யாளொடும்
- 2 [விந்]றிருணருளிய கொ[ப்\*][பரசெசரி]ப[து]ராத திரிபு[வ\*]நவக்[க]ரவதிகள் ஸ்ரீவி[கூ]-  
மசொழிவெவர்க்[சூ] யாண்[டு] ஹீ-ஆவது [ஹீ]ஹீநாயற்று சுவாவ . . . . . ம்  
வியாழகிழமை[யும்] பெ[ற்ற] . . . . . யில் சீபூகியாந [ரா]ஜ-  
நாராயண உதுஹீ-ஹீமங்கலத்து மஹோஸலையொம் இ[ந்\*]நாட்டு ஆஹூர்ஹீந்நு  
சிற்றலத்தார் சிற்றலத்தாருடையாந் உதயா-
- 3 திதந் சூரியதெவந் . . . . . வுடைய மஹாதெவர்க்[சூ] திருநா[வி]ள . . . . .  
. . . . . எங்க பகல் விலைகொண்டு விட்ட நிலது[சூ] . . . . . [வி]ள[சூ] [வ]க-

ராதித்தவற் . . . . . நாங்கள் இறையிலிக் கைத்திட்டு இட்டுக்-  
டுத்தபரிசாவது இச்சிற்றூலந்தூருடையார் உதயாதிதந் சூரியதெவந் திருநா-  
விளசூசூ இவந்

- 4 கொண்டு வீட்ட நிலத்துக்கு இறை[யிலி] செதுகுத்து இதுக்காக இவந்பக்கல் கொ[ண்]ட  
காசு பதிந் இ[க்கா]சு பதிந்முந்நுக்கு[ம] காசொந்[றுக்கு] திங்கள் கால் திரமம் பவி-  
சையாக இ[க்கா]சு பதிந்முந்நு[க்கும்] இப்ப . . . . . தாறும்  
பொல[வ]தாக இவந்பக்கல் கொண்ட காசு பதிந்முந்நு இ[க்கா]சு பதிந்முந்நும் இவ்-  
வாவணி மாலத்து இப்படி கொள்ளவெண-
- 5 டித்து காலப் பொல்லாங்கை பரிஹரி[த்து]க்கொ[ண்\*]டு ஊர றி[ர\*]கூழித்துக்கொடு . . .  
. . . குகைக்காக . . . டி இக்காசு கொண்டு இத்திரு[து]ணாவிளக்கு சகிராதித்தவந்  
ஸா[ஸூதிக]மாக இறை[யிலி] சய்துக்குத் . . . . . ஸலைவதிக்கு  
மெறகு உய்ப்கொண்டார் வாய்க்காலுக்கு வடக்கு ஐஞ்சாங் கண்ணூற்று முதற் சதி-  
ரத்து மெற்கடைய நிலம் ஒருமா இ-
- 6 ந்நில[ம்] ஒருமாவும் ஊராதி[த்\*]தவத் ஸாஸூதிகமாகத் திருக்கிளாவுடைய மஹாஹேவர்  
ஆதிவ[ண]ஸூரர்க்கு இறையிலி கைத்திட்டுக் குடுத்தொம் இம்மஹாலவெ . . .  
வவெயி . . . பணித்தார் . . . . . கூத்தாடிவட்டந்  
பணியாலும் பெருமருதூர் மாடவலாந் நாராயணவட்டா பணியாலும் பாலாசிரியந்  
சிரிளங்கொ மாதவவட்டந் பணியா-
- 7 லும் திருநறைபூர் பெரியநம்பிவட்டந் பணியாலும் திருப்பூத்தார் அழகியமணவாளந்  
வடகொபுரமுடையாந்வட்டந் பணியாலும் வச . . . செந்தந் அழகியமணவாளவட்டந்  
பணியாலும் [வலவூர்] சிதாந[ர\*]ராயணவட்டந் [ப]ணியாலும் கௌணியந் தில்லைக்-  
கரைசவட்டந் பணியாலும் வலவூர் கூத்தாடி தில்லைக்கூத்தவட்டந் பணியாலும்  
நெற்குந்தத்து திருக்கிளாவுடையாந்வட்டந் [ப]ணியாலும் பெருமருதூர்
- 8 நாராயணந் ஆடவலாந்வட்டந் பணியாலும் வலவூர் கூத்தாடி இளையதில்லைகூத்த[வட்ட]-  
டந் பணியாலும் பெருமருதூர் இளையஆடவலாந்வட்டந் பணியாலும் காபியந் திரு-  
வெணகா[தி]தெவந் திருவெவகடவட்டந் பணியாலும் திருநறை[பூ]ர் தாமொதர[ந்\*]  
ந்நாந[ம\*]பிவட்ட[ந்\*] பணியாலும்[ம்\*] இந்நிலத்துக்கு சிலவரி பெருவரி அந்தராயக்-  
காசு வெள்ளாந் வெட்டியும் மற்றுந் திருவாசலால் பொந்த குடிமை எப்பெர்பட்டுதும்  
இறுக்கவும் செ-
- 9 ய்யவும்கடவரலவ[ர\*]தாராகவும் அந்நி காட்டுவாரும் காட்டுவீப்பாரும் திருவாணை [தி-  
ரிபு]வந்முழுதுடையா ராணை இப்படி வம்மதித்து இவ்விறையிலிக் கைத்திட்டு இட்டுக்-  
குத்தொம் இம்மஹாலவையாம் இவாகள பணிக்க இவ்விறையிலிக் கைத்திட்டு  
எழுத்தெந் சிபூகிஉடைய[ர]ந[ர] கணபுரதெவந் செங்கமலநாதநெந் இவை எந்  
எழுத்து ||—

No. 1038.

(A.R. No. 405 of 1902).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ ||—பூமன்[னு] பதமம் பூத்த எழுல-
- 2 கும தாமுன் செய் த[வ]த்தா[ல்] பருகிவழித் தெ[ர]-
- 3 னந் நெடுமா ல்வநெ[னச் ச]டாமுடி [சூ]டி இருந்-
- 4 லமகளை உரிமையிற் புணர்ந்து திருமசள பணை-
- 5 முலைச் செஞ்சான த[னை]ந்து பருவரைமார்வந் பணிவ-
- 6 ரை நிகற்பச் ஐயமசள செழுஞ்சனநச சுவட்டால பு-
- 7 ய மிருகயிலைப பொருப்பெனத் தொ[ன்\*]ந நாமகள் தானமுங் கொம[க]ள் செவவாய்
- 8 பவளசெய்ஒளி படைத்தனநி யானெனத் தவளநன-
- 9 [நிரைத தந்]தகுடையெ[நெனப்]புகழ்மகள் சினடைமகிழ்-
- 10 நானொணு மொ[நகுடை]நிலவும் [பொருபடை]த் திகிரி வெயி-
- 11 னினுங் கருங்கனி [இ]ருளிரை[த்] தூர[ப்ப] நிகு பல்லாழி எழ்கடல-
- 12 ப் புறத்திலும கொசு சென்த[ன்][ந\*]கொ லிநிதுலா[வ] மினமுஞ் சிலையு-
- 13 னு சதைத்து வா(ன்)[னு]பா பொனனெ[டு] மெருவில் புல விற்றிருப்ப உ-
- 14 ம்பரியான ஓரெட்டினுக்குந் தம்பமெ[ன்ன]த் த[னி]த்தனி திசைதொ-
- 15 று[ம\*] விசையதமப நிற்ப பசிபகையாதியானது நிக்க மன்னுயிர் தழைப்ப

- 16 மனுவாறு விளங்க மாதவர் தவமும் மங்கையர் கற்பும் ஆதி யந்[த]ண [ரா]-  
 17 குதிச் சடரு மிதெழு கொண்டல விசம்பு தண் புனலும் மெதிநி வளனுஞ் சாதி-  
 18 ஒருக்கமும் நிதி யறம் பிற(ழ்)ழாது நிகழப் பாவும் பழனப் பாயும் ப-  
 19 ணைக் கைமா[வு] மல்லது வன்றலைப்பதெல் க[ன]வி லுங் காண்டற் கரிதென  
 20 வரநெதிப்புடையிலும் பல்வெறு புள்ளினமலலது சிறையெந்-  
 21 ப்பதெ லன்றி நிறை பெருஞ்செல்வமொ டவனி வாழ் பல்லவர் டெ-  
 22 தலுங்கர் மாளவர் கலிங்கர் கொசலர் கின்னடர் கடாரர் தென்னவர் கெர-  
 23 ளர் சிங்களர் கொங்கணர் செதியர் திரிகத்தர் வங்க(வ) ரங்கவர் வத்தவர்  
 24 மத்திர[ா\*] கங்கர் சொனகர் கைய்கையர் ஜினரென் றறைகழல் வெந்-  
 25 தரும் பல்லாணை சூழ் மு[றை\*]மையிலவ(ரி)ந் திறைகுணந் திறைஞ்ச  
 26 [வ]ம்பொந் மலர்கொடி செம்பியங்கிழாநடி ஒருமருங் குடந[மர்]-  
 27 ந் திருப்ப வாழ்புரி சிமையப் பொற்கொட் டிமையப்பாவை-  
 28 யுஞ் சிவனும் பொலச் செம்பொந் விரலிஜீ ஜாவநத்துப் புவநமுழுது-  
 29 டைய்யா(ள்)னொடும் விற்றிருந்தருளிய கொவிராஜகெசரிபற்றிரான  
 30 திருபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழ்தெவற்க்கு யா-  
 31 ண்டு ச நாலாவது நித்தவிநொதவளநாட்டு வி[ர]சொழவளநாட்டு ஸ்ர[ஹ\*]ஜெ-  
 32 உயம் திரிபுவனமாதெவிச்சதுர்(ற்)பெதிமங்கலத்து பெருங்குறி ஜெஹாஸபையொ-  
 33 ம் விஜீஜநாயற்று அபரபகூத்து திங்கள்கிழமையும் சதுர்த்தியும் பெற்றி இரெவதி  
 [நாள்]  
 34 இவ்வூர் நடுவிந்திருமுற்றமான ஸ்ரீமுடிக்கொண்டசொழவிண்ணகராழ்வார் கொயி[வி]-  
 35 வெ தன்மிசெய்து கூட்டச் சூழைவறக் கூடியிருந்து நம்முர் திரிபுவனமாதெவிப்பெ-  
 36 ரெரியுள் எழுந்தருளி இருக்கும் திருவிறையான்குடி திருக்கிளாவுடையமஹாதெவர் ஆதி-  
 சண்-  
 37 டெஸூர[ர்\*]க்கு நாங்கள் இறையிவி செய்துகுடுத்த பரிசாவ-  
 38 து எங்கனூர் திரிபுவனமாதெவிப்பெரெரியில் கணவ-  
 39 தியார்தும் புடைந்து இது படுக்கைகா . . .  
 40 ரில் சாதா(ண)[ன\*]த் திரவிய மில்லாமையால் இவ்வூர் மெல்பிடாகை விரசொழ-  
 41 நல்லூர் கவுசலைவதிகு மெற்கு கங்கைக்கொண்டசொழ்வாய்க்காலுக்கு  
 42 வடக்கு நாலாங் கண்ணாற்று முற்றஞ் சதிரத்து மெற்கடையக் காற்றறைத்  
 43 திருவெண்காடுபட்டப்பக்கலும் குரொவி ஐயப்பிராந்பட்டனும் இவந் த-  
 44 ம்பி திருவெண்காடுபட்டனும் இவந் தம்பி உத்திரபட்டனும்பக்கலும்  
 45 தன்மதாவளர் திருக்களாவுடையா ராதிசண்டெஸூர[ர்\*]பெராவெ இக்கொயி-  
 46 ல் இரண்டு திருநாளை[க்]கும் புறம்புநின்றும் செவிக்க வந்த அடியாறகு சொறிடுகைக்கு  
 47 வீலைக்கொண்டெய நில உலி கூ இந்நிலம் இரண்டுமா முக்காணியும் இறையிவி  
 48 செய்கைக்கு இத்தன்மதாவளர்பக்கல் கொண்ட காச உடுகு இக்காச இருபத்தைஞ்சுக்கு-  
 49 ம் காச ஒன்றுக்கு திங்கள் காலத்திரம[ப்\*] பவிசையாக வனத பவிசை பொவி-  
 50 வதாகவும் பொலிந்த பவிசைக்கு செலவாக இந்நிலம் இரண்டுமா முக்கா-  
 51 ணியும் இறையிவியெ அனுபவிக்கக்கடவாராக இக்காச இருபத்தைஞ்சு மித்-  
 52 தன்மதாவளர்பக்கல் கொண்டு சந்திராதித்தவற் ஸாஸூவதிகமாக இ-  
 53 றையிவி செய்துகுடுத்தொம் இத்திருவிறையான்குடித் திருக்கிளாவுடையா  
 54 ராதிசண்டெஸூர[ர்\*]க்கு இத்திரிபுவனமாதெவிச்சருப்பெதிமங்கலத்-  
 55 து பெருங்குறி ஜெஹாஸபையொம் இந்நிலத்துக்கு அந்தராயம் சில்-  
 56 வரி பெ[ரு]வரி வெட்டி முட்டையாள் திருவாசலபொந்த குடிமை கொ-  
 57 ளளக்கடவொ மல்லாதொமாகவும் இப்படியா-  
 58 ற் செய்வார் திருவாணை புவனமுழுதுடையா ராணை இ-  
 59 . . . . . மதித்து இறையிவி செய்துகுடுத்தொம்  
 60 இத்திருக்களாஉடையா ராதிசண்டெஸூரற்கு இப்பெருங்-  
 61 [குறி] ஜெஹாஸபையொம் இப்படிக்கு ஸபையுள்ளி-  
 62 ருந்து பணித்தார் ஸ்ரீஇராஜெந்திரசொழ்ச்செரிக்கு இரா-  
 63 . . . த்திருவெண்காடு[பட்டர் பணி]பாலும் திரிபுவனமா-  
 64 தெவிச்செரிக் குரவசரி வுஜ்ஜி[வனபட்ட]ந் பணியா-  
 65 லும் . . . . . தெவச்செரி வெண்ணைக்குறிச்சிப் ப-  
 66 ண்டரி . . . பட்டந் பணியாலும் மதரானதகச்செரி [அர]-  
 67 ணைப்புறத்து நாராயணபட்டந் பணியாலும் ஜன்னாதச்-  
 68 சரி நாலூர் வாஜவெயி [தி]ருவெண்காடுபட்டந் பணியா-  
 69 லும் பவித்திரமாணிக்கந் . . . ப்பைபூர் மாதவபட்டந்-  
 70 பணியாலும் பணிப்பணியால் பணிகெட்டு எழுதிநென் இரும்புதலு-  
 71 டையாள் சொக்கந் ஒவ்வென்றென் இவை எந் நெழுத்து இப்படிக்கு அசகூர்  
 72 நாராயணந் சந்திரா[ப]ரணபட்டந் எழுத்து இப்படிக்கு காரம்பிச்செட்டு கறுகை.

- 73 பொச[ன்\*] திருவெண்காடுபட்டநெல் இவை எந் நெழுத்து இப்படிக்கு நாலூர் சிராமந்  
 74 நாராயணப்பட்டந் எழுத்து இப்படிக்கு இவை முரும்புறத்து பொற்றாமப்பட்ட(நெ)-  
 75 எழுத்து இப்படிக்கு இவை நெல்லூரந் . . . த-  
 76 பெருமாந்பட்டந் எழுத்து இப்படிக்கு குரவசெரி அஜீஜனப்பட்டந்(நெ) எழுத்து இப்-  
 படி-  
 77 க்கு களத்தூர் அழகியமணவாளபடநென் இப்படிக்கு இவை கார[ம்\*]பி[ச்செ\*]ட்டு  
 மாதவப-  
 78 ட்டந் எழுத்து இப்படிக்கு இவை வெண்ணைக்குறிச்சிப் புண்டரிகாக்ஷப்பட்டந் எழு-  
 79 த்து இப்படிக்கு நாலூர் வாஜவெய[ந் ]வெண்காடுபட்ட(நெ)ந் எழுத்து இப்படி-  
 80 கு இவை நாலூர் லக்ஷ[ம்\*]ணப்பட்டநெல் இவை எந் நெழுத்து இப்படிக்கு வகெச்செரிப்  
 படி-  
 81 ண்டரிகாக்ஷப[ட்\*]ட(நெ)ந் எழுத்து இப்படி அறிவென் இவ்வூர் ஸ்ரீபுருஷோத்தமத்தாழ்-  
 82 வார் கொயில்காணிஉடை[ய\*] ஸ்ரீவைகாவணந் ஹரிநாராயணந் ஸ்ரீகூஷ்பட்டநென்  
 இவை-  
 83 வ எந் நெழுத்து இப்படி அறிவென் ஸ்ரீவைவானஸன் ஸ்ரீகூஷ்பந் ஊரொடிஉடைபட்டநென்  
 இப்-  
 84 படி அறிவென் ஆயிரத்துஎண்பத்துநால்வந் எழுத்து இப்படி அறிவென் இவ்வூர் திருவ-  
 ரங்கமுடையான் திருமறுமார்வ நெழு[த்து] [||\*]

## No. 1039.

(A.R. No. 406 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரிபு[வ\*]னச்சக்கரவத்திகள் ஸ்ரீஇராஜென் திரசொழதெவ(ர)ற்கு யாண்டு  
 ஊ-வது மினநா-  
 2 யற்று பூஷ்பக்ஷத்து வஞ்சமியம் சனிக்கிழமையும் [பற்]ற உரொசணி நாள் நித்த-  
 வினொதவளநாட்டு  
 3 விரசொழவளநாட்டு ஸ்ரீபூதியான இராசநாராயணசதுஷ்டிமங்கலத்து  
 உடையார் திரு-  
 4 க்கினாஉடையார் கொயில் ஆதிசண்டெஸூர தெவர்கன்மிகளொம இரா[ச\*]ரா[ச\*]வள-  
 நாட்டு கிழவெங்கை-  
 5 நாட்டு பெ[ரு]நல்லூருடையார் அரையன் திருவெகம்பமுடையாரான கொளராயற்கு  
 நாங்கள் கடையிடு குடுத்த-  
 6 பரிசாவது இந் . . . நா . . . ற்கு நித்தவினொதவளநாட்டு ஆயூர்குற்றத்து  
 இரும்புதலான சொழராஜி-  
 7 த்திலதலக-ஷ்டி[தி]மங்க[ல]த்தார் பொன்கொண்டு பொவி[சை]க்கு பொவிஷ்டி  
 ஊங்கிழிழையிவி-  
 8 யாக இவ்வூர் பி . . . கை [வெண்ணு]க்கு தெற்கு பிராணஉபகாரிநல்லூரில் வீரநாரா-  
 யணவதிக்கு கிழ-  
 9 க்கு [குலொத்துங்]கசொழவாய்க்காலுக்கு தெற்கு ச-கூம் டி-கூம் சூ-கூம் எ-கூம் அ-கூம்  
 ஊ-துண்டத்தும் ச-துண்டத்தும்  
 10 இந்நிலத்தெ . . . ழாந்த பழவெண்ணும் அகப்பட்ட ந . . . ம் ஸூ அ-மாஜி-  
 ஸூ இந்நிலம் [எட்டுமா]க் காணி அரை-  
 11 க்காணி முந்[திரிகை] . . . பூ[வ]ணாருடையார் சொழக[ங்க]ர்காணியாய் இந்நிலம்  
 வெண்புர . . . நாளில் வெ . . .  
 12 . . . கு . . . ழந்(ம்)தரப்படி இறுக்கப்பற்றும் . . . கிடந்து பொதுகையில்  
 இந்தப் பூவணாருடையார் சொழகங்கர்  
 13 . . . ர் உறவுமுறையாரும் உள்ளிட்டார்பக்கல் இ[வன் வி]லைகொள்கையில்  
 இந்நிலம் பயிர்(ச்)செ[ய்வி]த்து இறுக்கலாம்படி நி-  
 14 . . . குலைமடையும் இட்டு பயிரு(ம்) மெற்றி கு[டி]மை இறுக்கிறெறும்  
 என்று சொல்லுகையில் இந்நிலம் எட்டுமாக் காணி அரைக்கா-  
 15 . . . கைக்கும் ஆட்டைக்கு இறுக்க நிச்சயித்த உ ருஉய-ள இந்நெல்லு நூற்று-  
 இருபதின் கலமும் இறுக்கும்இடத்து காரிலெ ஒன்றுபா-

- 16 . . . . . பசானமுதல் நெல்லில் காரில் இறுக்கும் நெல்லுக்கு ஒன்றுமுக்கால் மறு-  
வில் இறுக்கவும் நிக்கிரி[ன்\*]ற நெல்லு ஒரு பூவி-
- 17 . . . . . ம் இறுக்கு(ம்)மிடத்து நாட்டுக்கு இட்ட நினைப்பு [ப]றவும் நினைப்பு  
நிக்கின நெல்லில் ஒன்றுபாதியாலுள்ள நெல்லு உள்ளூர்
- 18 ஊர்க்காலாவெ தரவிடு பூரிகைச் சிலவாக்கவும் நிக்கிரின்ற நெல்லுக்கு தலைஅகப்படி காசு  
இடவும் உறைநாழி கொ[யி\*]ற்றமப்பெறு
- 19 உள்ளூட்டுக் கூட்டுவன கூட்டாதொழியவும் திங்கள்த்திருநாள் ஆட்டைத்திருநாள்(க்)-  
க(ள்)னுக்கு குடிமைக்கு மாத்தால் முக்குறுணியா-
- 20 க வந்த நெல்லு தரவிடு நெல்லொடெ கூட்டிச் சிலவாக்குவதாகவும் கூரைக்கட்டணங்-  
க(ள்)னுக்கு இடும் வைக்கொ(ல்)லும் கற்-
- 21 றையும் தவிரக்கடவதாகவும் இப்படி செய்யுமிடத்து சந்திராஜித்யவர் செய்யக்கடவதாக-  
வும் ச[ம்\*]மதித்துக் கடைசு குடுத்தொம் இப்-
- 22 படி செய்யு(ம்)மிடத்து இவ்வாண்டு பசானமுதல் இறுக்ககடவதாகச் சம்மதித்துக் கடை-  
சு குடுத்தொம்(மி) இப்-
- 23 பருநல்லூருடையார் அரை[ய][ர்\*] திருவெகம்பமுடையாரான கொளராயர்க்கு இவ்-  
வாதிவெண்பூர டெவாகன்மிகளொம் இவை பெ-
- 24 [கா]யில்கணக்கு சிபூதிஉ[டை\*]யாந் திருக்கிளாஉடையான் திருவாய்குலமுடையானான  
ஸ்ரீஹைஸூரபி[ரி]யன் எழுத்து இப்படிக்கு இவை கொயில்கண-
- 25 [க்]கு சிபூதியுடையான் மாதெவன் திருக்கிளாவுடையானான நாற்பத்தெண்ணாயிரப்பிரி-  
யன் எழுத்து இப்படிக்கு இவை . . . . .
- 26 . . . ராயம் புல்லாவி திருக்கிளாஉடையான் மாதெவனான சதாசிவபட்டன் எழுத்து  
இப்படிக்கு இவை சைவாசாரியம் பிரயாகை அழகிய மாதெவபட்டன் எழுத்து இப்-  
படிக்கு இவை சைவாசார்யும் சூரியதெவ-
- 27 பட்டன் எழுத்து இப்படிக்கு இவை தெ[த\*]வகன்[மி] பஞ்சநெதிவாணபட்டன் எழுத்து  
இப்படிக்கு இவை இரா[ச\*]ரா[ச\*]பட்டன் எழுத்து இப்படிக்கு இவை தெவகன்[மி]  
திருக்கிளாவுடையான்பட்டன் எழுத்து
- 28 இப்படிக்கு இவை கண்ணுடைமாதெவபட்டன் வயிஞ்[னெ]யாதனமைக்கு இவை  
நெற்குன்றமுடையான் அருமொழ்தெவ[ன்] எழுத்து இப்படிக்கு இவை சிஹைஸூ-  
ரக்கங்காணி பிள்ளைஉடையான் எழுத்து [||\*]

## No. 1040.

(A.R. No. 407 of 1902).

IN THE SAME PLACE.

- 1 லுஷி ஸ்ரீ [||\*] பூமருவிய திருமாதும் பு[வி]மா[தும்] ஜயமா-
- 2 [தும்] நாமருவிய கலைமாதும் புகழ்மாதும் ந[ய]ந்[து] புல்க அருமறை]
- 3 [வி]தி நெறியனைத்[து]ந் தழைப்ப வருமுறை உரிமை ம[ணி]முடி கு[டித்] திங்க-
- 4 ள் வெண்கு[டைத்] திசைக்(டு)களி நெட்டும் தங்கு தணிக்கூடந் தானெந வி-
- 5 ளங்க கருங்கலிப்பட்டியைச் செங்கொல் துரப்ப [ஒ]ருங்கதி ரா[ளி] புவி
- 6 வளர்த் துடன்வர வில்ல[வர்] இ[ர]ட்டர் மினவ[ர்] சி[ங்க]ளர் பலவவர் நுதவி[ய]-
- 7 ர் பார்த்திவர் பணிய . . . . . க[ற்]பி[ல்] மண்ணகம் புணர்ந்து செம்பொன் விரலி-  
8 [ஹாஸ]நத்து பு[வ\*]நமுமுதுடையாளொடும் விற்றிருந்தருளிய [கொப்பா]கெல-
- 9 ரிபதாராந திருபு[வ\*]நச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜதெவற்கு யாண்டு ஆறாவது க-
- 10 ள[வ]நாயற்று கவரவகூ[த்]து வுயமையும் வி[ய]ரழக்கிழமையும் பெற்ற மகத்து நாள்
- 11 நித்தவிநொதவளநாட்டு விரசொழவளநா[ட்\*]டு வுலுதெயம் திருலுவகேஹாதெவிச்-  
சரு[ப்\*]பெதிமங்கலத்துப பெ-
- 12 ருங்குறி ஹோஸலெயொம் உடையா[ர்\*] திருக்கிளாவுடையார் கொயிலில் ஆதிசண்-  
டெஸூரதெவற்கு]
- 13 திருநுந்தாவிளக்குப்புறமாகவும் இத்தெவர் திருநாட்களில் யாகமண்டபத்து தெவர் எழு-  
ந்த-
- 14 ரு[ளி] இருக்க கஜ்யநம்பண்ணு]வாற்கும் இத்தெவர் திருச்சாந்து சாத்தும்பொது புண்-  
ணிய[ாக]-
- 15 [ம்]பண்ணவும் கஜ்யநம்பண்ணுகைக்கும் பாண்டிகுலாசநிவளநாட்டு ஆற்காட்டுக்-  
கூற்றத்து

- 16 [அ]ழிசுகுடையார் குறிக்கும்பிராந் திருநடம்புரிந்தான் பெருமருதூர் அழகியமண-  
வாளந்
- 17 [வி]நாய[க\*][ப]ட்டந்பக்கல் விலைகொண்டு உடையநான நிலமாவது கௌ[ச]லை[வ]தி-  
க்கு மெற்கு கங்-
- 18 கைகொண்டசொழுவாய்க்காலுக்கு வடக்கு முற்றங் கண்ணாற்று நாலாந் துண்டத்து  
கிழக்கடைய நி-
- 19 லம் ஒருமா அரைக்காணி நிக்கி இதந் மெற்கு நிலம் ஒருமா வரையில் மெற்கை-  
20 டய நிலம் காணி அரைக்காணி முந்திரிகையில் தெற்கடைய நிலம் காணி நி-
- 21 க்கி இதந் வடக்கு நத்தநிலம் முந்திரிகையும் ஆறங் கண்ணாற்று முற்றந் து-  
22 ண்டத்து கிழக்கடைய நிலம் ஒருமா நிக்கி இதந் மெற்கு நிலம் இரண்டுமாக் கா-  
23 ணியும் ஆக ன்னை நிலமும் நத்தமும் நிலம் இரண்டுமாக் காணி முந்திரிகை இந்நிலம் இர-  
ண்டுமாக் காணி முந்தி-
- 24 ரிகையும் இவ்வாதிசண்டெஸூரெவர் சிவநாமத்தினால் திருநூந்தாவிளக் கொன்றுக்கு  
திருநூந்தாவிளக்-
- 25 குப்புறமாக இந்நிலம் இரண்டுமாக் காணியில் கிழக்கடைய நிலம் மாகாணியுமெ இதந்  
மெற்கடைய இத்தெவர் திருநாள்களில் யாக-
- 26 மண்டபத்து தெவர் எழுந்தருளி இருக்க சுடூயகம்பண்ணவும் புண்ணியாகம்பண்ணவும்  
இத்தெவர் திருச்சாந்து சாத்தும்பொது சு[ஃ\*]யபு-
- 27 ண்ணியாகம்பண்ணவும் பெரும்பற்றப்புவியூரில் ஆத்யந் நாதந் தெவநான விநாயகபட்-  
டற்கும் இவந் மகநெ துடங்கி அவனவழி வந்த வங்கிசத்து [தெவ]-
- 28 ளும்மாக இறையிவிசெய்த நிலம் ஒருமாவும் ஆக நிலம் இரண்டுமாக் காணியும் நத்தநிலம்  
முந்திரிகையும் ஆக நிலம் இரண்டுமாக் காணி முந்திரிகையும் இந்நிலம் இரண்டுமாக்  
காணி . . . .
- 29 யும் இறையிவிசெய்கைக்கு நம்முர் வெட்டி யுள்ளிட்டு வெண்வென(அ)வையிற்றுக்கும்  
வலாவிநியொமத்துக்கும் அழிசுகுடையார் குறிக்கும்பிராந் திருநடம்புரிந்தாந்பக்கல்  
கொண்ட காசு பதினைஞ்சுக்கு . . . .
- 30 க்குத் திங்கள் கால்த் திரமப் ப[விசை] பொலிவதாகவும் இப்ப[விசை]க்குச் செலவாக  
(இந்நிலம்) இந்நிலம் இரண்டுமாக் காணி முந்திரிகையும் இ[ப\*]படியெ அதுபவிக்கப்  
பெறுவாராகவும் இக்காசு பதினைஞ்சு . . . .
- 31 குடையார் கு[நி]க்சும்பிராந் திருநடம்புரிந்தாந்பக்கல் கொண்டு இந்நிலம் இரண்டு-  
மாக் காணி முந்திரிகையும் சந்திராதித்தவற் ஶாஸூதிகமாக இறையிவி அதுபவிக்கப்-  
பெறுவாராக இப்படி இ . . . .
- 32 ய்துகுடுத்தொம் உடையார் திருக்கிளாவுடையார் கொயிலில் ஆதிவண்வெஸூரற்கு இத்-  
திருவநமாதெவிச்சருப்பெதிமங்கலத்துப் பெருங்குறி லோலவெயொம் இந்நி-  
லம் இரண்டுமாக் காணி முந்திரிகை . . . .
- 33 வரி பெருவரி அந்தராயக்காசம் வெட்டி முட்டையானும் வெள்ளாந்வெட்டியும் மற்றும்  
எப்பெ(ர)ற்பட்ட திருவாசம்பொந்த குடிமை காட்டுவாரும் காண்பாரும் திருவாணை  
புலனமுழுதுடையா ராணை சியாடுஃ என்று லலா . . . .
- 34 லவெயுள்ளிருந்து பணித்தார் ராஜெது சொழ்ச்செரிக்கு கொரொவி அய்யப்பிராந்பட்-  
டந் பணியாலும் திருபுலனமாதெவிச்செரிக்கு குரவசரி சுஜெந்மபட்டன்பணியாலும்  
அ[ருமொழி]தெவச்செரிக்கு வெண் . . . .
- 35 மாணிக்கபட்டந் பணியாலும் மதுராந்தகச்செரிக்கு அரணைப்புறத்து நாராயணபட்டந்  
பணியாலும் ஜனநாதச்செரிக்கு காரம்பிச்செட்டு கற்கபொசன் சுகொவிந்-
- 36 தபட்டந் பணியாலும் பவித்திரமாணிக்கச்செரிக்கு வங்கிபுரத்துச் சிராமபட்டந் பணி-  
யாலும் பணிப்பணியால ஊற்கணக்கு அமுத்திரவலலி உடையார் எழுத்து இப்படிக்  
கிவை
- 37 காரம்பிச்செட்டு [ம]ராதவபட்டந் எழுத்து இப்படிக் கிவை களத்தா ராஜுடையாந்பட்-  
டந் எழுத்து இப்படிக் கிவை வெண்ணைக்குறிச்சிக் கருமாணிக்கபட்டந் எழுத்து  
இப்படிக் கி-
- 38 வை அசுந் சந்திராபரணபட்டந் எழுத்து இப்படிக் கிவை குரவசெரி அக்கிசென-  
பட்டந் எழுத்து இப்படிக் கிவை பெரும்பாண்டுர் நாராயணபட்டந் எழுத்து இப்ப-  
டிக் கிவை அசுந்

- 39 ராட்கொண்டநாயகப்பட்டந் எழுத்து இப்படிக்கிவை வ[ங்]நிபுறத்துச் சிராமப்பட்டந்  
எழுத்து இப்படிக்கிவை வங்கிப்புறத்து மாதவப்பட்டஸு) பசும்புறத்து நாராயண-  
பட்ட[ஸ]-
- 40 யிணை குண்டு ரு[ய்\*]யக்கொண்டார்பட்டந் ஸயிணை கொரொவி அய்யபிராந்  
ஸயிணை [||\*]

## No. 1041.

(A.R. No. 408 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸுவீ ஸீ [||\*] தண்டிச்சரன் ஒலை சாகராஞ் சுழ்  
2 வைய்யகத்து கண்டிச்சரன் கரும . . .  
3 [ம்] ஆராய்மின் பண்டெ அறஞ்  
4 செய்தான் செய்தான் அறங் கா-  
5 த்தான் பாதந் திறம்பாமல் சென்னி-  
6 மெ[ம்]ல் வைத்து ஆதிதண்டெ[ஸூர]ன்  
7 ஆதெசம் [||\*] நாயனார் திருக்கிளாஉ[டை]-  
8 யார் உலகுடையபெருமா[னு]க-  
9 கு நன்றாகப் பூஜை கொண்டருனுக[ற] நா-  
10 யனார் சுதையாலெ பிடமாய் இரு[ந்த]-  
11 மையில திருவனல்குருவத்[தி] மதுரையும்[ஈ]-  
12 முழும் பாண்டியன் [மு]டித்தலையுங் கொண்ட-  
13 ருளின ஸீகுலொத்துங்கசொழ்தெவர்[க்\*]கு யா-  
14 ண்டு பதினெட்டாவது மார்கழிமாஸவரை-  
15 யும் ஸீபிடருசார்த்தாதெ எழுந்தருளி[ரு]க்கை-  
16 யாலும் ஆட்டாண்டுதொறும் பசுங்கூ[ட்ட]ரா-  
17 வெ ஜீ[ண] [ஃ\*]ரா[த்\*]தாரம் பண்ணவெண்டுகையா-  
18 லும் இருந்தவாறெ இக்கொயில்பற்று  
19 பிடித்த மணலூர் வாதுலன் ஆராவமது மாதெவரான விக்கிரமசொழ-  
20 ப்பிரமமாராயர்[க்\*]கு இக்கொயில் சைவாசாரியம் செவ்வார்கள் [ஸ்ரீ]சதாசிவபட்டர்  
பலநா[னும்] நிர்மா-
- 21 வியசாங்கரியமாய் இராந்[ன்\*]றதென்று அறிவித்தமை[யி]ல் இவ்விக்கிரமசொழ-  
22 ப்பிரமமாராயர் தெவர் [ஸ்ரீ]வாமதெவற்கும் உலகுடையநாயநார்[க்\*]கும் விண்-  
23 ணப்பஞ்செய்து திருவிள்ளமாய் சைவச்சக்கரவத்திகனும் சைவாச-  
24 ராரியம் செவ்வார்கள் கையெயிலையும் மணிதசக்கரவத்திகனும் கு-  
25 லாத்துங்கசொழ மணிதாதிராயரும் இட்ட நாளிலும் குர[த்தா]லு[ஞ்\*] சிலையா-  
26 வெ சிபிடம சாத்துக என்று திருவிள்ளமானமையில் இச்சிபிடத்துக்கு உடலா-  
27 க விக்கிரமசொழ்பிரமம[ர\*]ராயர் சாக்கில்ந்நறும் ஆயிரங் காசு தந்து  
28 இக்காசு நிக்கி வெண்டெவது சிபண்டாரத்தெ இட்டு செய்க என்று சொந்நமை-  
29 யில் நொடியூர்பட்டணத்து கிள்ளியூர்மலையிலந்நறும் சிலை கொண்டெவந்து  
30 சாத்திராத்தம்மானபடியெ ஸீபிடம் செய்து சாத்த புக்கமையில் ஆசாரியர்-  
31 கள் நிலைநின்று சாத்தமாட்டாமையில், கொயில்காணிஉடைய [த]-  
32 ச்சாசாரியும் நித்தவ்நொதவளநாட்டு கிழாற்கூற்றத்து [நி] . . .  
33 வரம்பூர்உடையாந் தெவ(ந்)னான உதயதிவாகரஆசாரியந் நாந் சா-  
34 த்துகிறென் என்றமையில் தானத்தாரும் உனககு வெண்டும் சிறப்பு தன்து  
35 சிபிடம் சார்த்தினபடிக்கு இறையிலியாக நிலமும தருகிறெமென்று வெ-  
36 ண்டி[க்\*]கொண்டமையில் இவனு[ம்\*] இவன் மக்க ளனைவருமாக இச்சிபிடம் ஒரு(ஒரு)  
37 விரொதமின்றியெ சாத்திவிட்டமையில் இவனுக்கு இறைஇனியாக ஊற்படி அரைம-  
38 ரா நில மிடபண்ணுகவென்று கொயில்(யில்)புற்று பிடித்த பிள்ளை விக்கிரமசொழ பிரமா-  
39 ம[ர\*]ராயர் ஒலை வந்தமையில் இவனுக்கு இறையிலியாக விட்ட புத்தூர்ஆன திரிபுவ-  
னமாதெவிசதுப்-
- 40 பெதிமங்கலத்து பொன் கொண்டு பொலிசைக்கு பொலிலுட் டெர்க்கி ழி[றை]யிவி  
இ[வ்\*]ஜூர் பிடாகை(வ்) விரசொழநல்லூ(ர்)ரில் கவுச-  
41 லைவதிக்கு மெற்கு மங்கைகொண்டசொழவா[ய்\*]க்காலுக்கு வடக்கு அஞ்சாங் கண்-  
ணற்று மு[ன்]றும் சதுரத்து மெற்கடைய மருகலாருடையாந் பறறாந்  
42 ஊற்படி நிலம் அரைமா இந்நிலம் அரைமாவும் மாத்தால் முப்பதின் கலமாக வந்த  
நெலலு பெற[க்\*]கடவந்ஆகவும் பெறு-

- 43 மடத்து<sup>1</sup> கொயில்தரவின்றியிலெ கையிடு குடுத்த கொண்டவன் ஆகவும் இக்கையிடெ  
குடிமக்கனுக்கு சிலவாவுத[ா\*]கவும் இப்படி ச[ந\*]கிராதி-  
44 த்தவற் (சா)செல்வ[தா]க கல்லும் வெட்டிக்கொழுக இவனுக்கு[ம்\*] இவன் வற்கத்-  
தாற்கும் இப்படி பெறுவார்கள் [கொ]-  
45 யில்கணக்கு புரீபூதிஉடையான் திருக்கினாவுடையாந் மகன் திருவாய்குலமுடையானான  
பிள்ளைவெளான எழுத்து [||\*]

## No. 1042.

(A.R. No. 409 of 1902).

ON THE WEST WALL OF THE VISVANATHA SHRINE IN THE FORT AT ARANTANGI,  
ARANTANGI TALUK, TANJORE DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவருவருவருவத்தி கொனெரிந்மைகொ[ண்டான் முத்]தூற்றுக்கூற்-  
றத்தப் பொய்கைநல்லூற் திருச்சொமியூரமுடைய நாயனார் தெவதானம் . . . .  
. . . . . ற்கு இவ்வூர் நான்கெல்லைக் குட்பட்ட நிலம் மாளவலுருவத்தி-  
பக்கல் தாங்கள் பெற்றுடையராய் இத்தெவறகு நெற்கடமையால் வக நெல்லுக்கு  
நிச்சயித் திது . . . . . வரச்செய்தெ யிக்கொயிற் தானத்தா ரிவ்-  
2 ஆரி லொன்பதி விரண்டு பத்துமாக் காணி நிலந் திருச்[ெ]சன்னெல்நடைப்புறமாய்க்  
காராண்மையாகச் சொல்லிக் கல்வெட்டுப்படி கொடுவந்து காட்டினமையில் . . . . .  
இப்படியாலு . . . . . சும் வரியிலார் நிச்சயித்தபடி யாண்-  
டொனறுக்கு ஊர்க்காலால் நெல்லு இருதூற்று நாற்பதின் கலமும் [மு]ன்றாவது-  
முதல் கொள்வதாக இக்கொயில் தானத்தாற்கு ந . . . . .  
சொன்னெம் இவ்வாண்டுமுதல் இப்படி யி-  
3 றுத்து இவ்வூர் ரந்தராயமும் வினியொடும் மற்றும் எப்பெயர்ப்பட்டனவும் தங்களுக்கு  
மடப்புறமாகக் கைக்கொண்டு இவ்வாண்டுமுதல் இப்படி யனுபவிக்க இப்படி வஜராஜி-  
த்யுஷக சொல்வதாகக் கல்லிலும் செம்பிலும் [வெட்டி] . . . . .  
. . . . . யாண்டு ந நாள் நாயிரு இவை நெற்காயநாட்டு மெனெச்சியான தரணிவிச்சாதிர-  
நல்லூர் சொக்க னுடையநாயகனான கொங்கராஜ நெழுத்து இவை அண்டநாட்டுப்  
பெருமணலூர் மங்கிரி இராமனான . . . . . ஃ—இத  
ஸ்ரீஹெஹூர றகெஷ :-

## No. 1043.

(A.R. No. 410 of 1902).

ON A ROCK TO THE NORTH OF THE GOKARANESVARA TEMPLE ON THE WAY TO THE  
NATURAL POND AT TIRUGOKARNAM, NEAR PUDUKOTTA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீ இரா-  
2 சராசதெவற்கு யாண்டு டி-வது தொரைசமுத்தி-  
3 ரத்து ஸ்ரீ பொசளவிர சிநாரலிங்கதெவர் மகனா-  
4 ர் சொமியூரதெவர் மாதா சொமலதெவியார்  
5 சிறுப்பிள்ளைகளில் வாச்சியன் மாதா மஞ்சவிக்கு-  
6 ம் பிதா பாருசதெவற்கும் நன்றாகத் தென்கவிரநா-  
7 ட்டு உடையார் திருக்கொகர்ணம் உடைய  
8 நாயனார்க்கு முன்பு நித்தற்படியால் வருகிற  
9 திருநுந்தாவிளக்குச் செல்லவும் உத்தர-  
10 [ம]பனத்து முதற்கியதி முதல் ஒரு திருநுந்தாவிள-  
11 [க்]கும் நாள் ஒன்றுக்கு இரு நாழி திருப்பன்-  
12 [ளித்]தாமஞ் செல்லக்கடவதாக இவ்வாச்-  
13 [சிய]ன் கொண்டு விட்டநிலம் ஆதம்பள்-  
14 . [ந]ான்கெல்லை உள்ப்பட்ட நிலத்தில  
15 . . . . . டையச் செம்பாதியும் புன்செ[ய்\*]யிலு-  
16 . . . . . திலுஞ் செம்பாதிக்கும் வலை நிச்-  
17 . . . . . றாருள் இக்கொயிற் சிவப்பிராமணர்  
18 . . . . . ணடு சந்திராதித்தவர் செல்ல  
19 . . . . . இத்தன்மம் நொக்கினவன் சி-  
20 . . . . . லை மெலன உ நன்றாக வ

<sup>1</sup> Read மிடத்த.



## No. 1044.

(A.R. No. 411 of 1902).

ON A ROCK OVERHANGING THE GOKARNESVARA SHRINE AT THE SAME VILLAGE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] புலனமுழுதுடையாளொடும் செம்பொன் விரலிஹாஸனத்து விற்றிருந்-  
தருளி பெரம்பலம் பொன்மெய்ந்த கொராஜகேசரிபதாரான
- 2 திருஹ[வ\*]னச்சகுவத்திகள ஸ்ரீகுலொத்துங்கசொளதெவற்கு யாண்டு யெ-ஆவது  
பூமன்னு தென்கவிரநாட்டுப் புகடரு மிச்சரத்தாற்குக் கொமன்னிய கொடைத்தடக-
- 3 [ன]கக் கொதிலாத நிதியாளா தொண்டைநாடு பிறந்துடையவர் தூய வாய்மைப் பெருஞ்-  
செல்வர் பண்டு மெவிய பூம்படப்பையிலும்
- 4 திருவெட்பூர் மன்னவர் துவரைமானகர்நின்று பொந்ததொன்மை பார்த்து கிள்ளிவெந்தன்  
னிகரில் தென்கவிரநாடுதென்னில் திகழ்வித்-
- 5 த நிதியாளர் தங்கள் செல்வந் தழைத்திண்டத் தா[ர்\*]மன்னரை முடிசூட்டுஞ் செங்கை  
வெதி[ய]ர் குடித்தொன்றல் செல்வமிக்க தில்லைக் கிண்தொ . . .
- 6 தி . நட . . தென்கவிரநாடுதென்று செய்து நிர் பொக்கிய நெடு மதகு நிலைநிற்கச்  
செய்தமைத்து பெரா திவ்வுல குரைக்கும் பெரெதி . . .
- 7 கிப்பார் விளங்கச் செய்தமைத்த பரிசிற்குப் பரிசிலாகச் சிர்விளங்கிய ஆலவயல் சிவந்  
கனிக்க நிரெற்றுக் குளங் கல்லிக் கரை கட்டி-
- 8 . பித்து வளம் பயி[ல்] பெருங்கண்ணாறும் வளர் சதிரமும் வகுத்தமைத்து கூபங்கள் பல-  
தொட்டுக் குறைவின் . . .
- 9 னி தளித்த நிலமகப்படத் திருநாடன் சிவகங்கை திகழ் கொலப்பாடி யென்னுந் தி . . .
- 10 . . . . . த்திங்கிவையனைத் . . . . .

## No. 1045.

(A.R. No. 412 of 1902).

ON CERTAIN LOOSE STONES LYING IN THE RUINED MANDAPA IN FRONT OF THE PERUMAL  
TEMPLE AT UKKAL, CHEYYAR TALUK, NORTH ARCOT DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [\*||] திருவாய்க்கெழ்வி முன்னாக திரிபுலனச்சக்கரவத்திகள் ஸ்ரீவிஜய-
- 2 கண்டகொபாலதெவர்க்கு யாண்டு உயி-அ-[வது] ளியுணநாயற்று வ-ஓவ்-வகூத்து
- 3 துயொஉரியும் வெள்ளிக்கிழமையும் பெற்ற சொதி நாள் ஜயங்கொண்ட-
- 4 சொழமண்டலத்துக் காலியூர்க்கொட்டத்துப் பாகூர்நாட்டு உக்கலான விக்கி-
- 5 ரமாபரணச்சதுப்பெதிமங்கலத்து வுயாகைச் சிங்கப்பிரான்பட்டன் மகன் ஆ-
- 6 ழ்வானான நாராய[ண]பட்டனும் இவன் தம்பி தெவப்புள்ளும் இவ்விருவொம்
- 7 . . . விட்டுத் திரிவிட்டுக் குடுத்த பரிசாவது எங்க[ள் பி]தாககள் முன்னாள் உக்க[ல்]
- 8 . . . ஹையார்பக்கல் கொண்டடைய விழல்வாய் எனறு பெர்உடைய உளர்
- 9 . . . எல்லை உள்பட்ட நத்தமும் மனையும் மனை[ப்\*]படப்பையு[ம்\*] நன்செய் நில-
- 10 . . . செய்நிலமும் நிரும் நிரொகொலும் வ[ாய்\*]க்கால் எரிநிர் பாச்சலும் ஆற்றுக்-  
கால் நிர் ப-
- 11 . . . றும் எப்பெர்பட்ட நிர்வூரூவி நிலவூரூவிகளும் உள்பட இம்மண்டலத்து  
எயிற்றக்கொ-
- 12 . . . . . நாட்டு மாகறல்பட்டி . . . பொயன் வெ . ங்கன் செந்தாமரைக்கண்ணனு-
- 13 க்கு நாங்கள் விற்றுக் குடுத்த வுமாணம் . . . ட்ட கண்டகொபாலன் பழமாடை
- 14 உாநய இம்மாடை இருநூற்று முப்பதுக்கு அன்றாடு மாற்றுப்படி நன்றான வாசி-
- 15 படாத வராகன் பணம் துளாஉயிடு இப்பணம் ஆரீரத்து எழுநூற்று இருபத்துஐஞ்சு-
- 16 ம் காட்டெற்றிக் கிழிகைச் செலவறக் கைக்கொண்டு நாங்கள் விற்றுக்கடுத்த வுமா-
- 17 ணப்படிக்கு இக்கல்வெட்டிலெ திரிவு செய்து குடுத்தென் வுயாகைச் சிங்கப்பிரா-
- 18 ன்பட்டன் மகன் ஆழ்வானான நாராயணபட்டனும் இவன் தம்பி தெவப்புள்ளும் இவ்-
- 19 ம் இப்படிக்கு இவை வுயாகைச் சிங்கப்பிரான்பட்டன் மகன் ஆழ்வா . . .
- 20 யணபட்டன் எழுத்து இப்படிக்கு இவை வுயாகைச் சிங்கப்பிரான்பட்டன் . . .
- 21 தெய்வப்புள்ளுக்கு முதுகண்பட்டமைக்கும் இவன் ஒப்பானமைக்கும் . . .
- 22 இராயூர்க் கொவிந்தபட்டனான சக்கரவத்தி எழுத்து ஸஹிஷ்ட உ

ON THE SOUTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE SIVA TEMPLE AT KULAMBANDAL  
CHEYYAR TALUK, NORTH ARCOT DISTRICT.

- 1 திங்களொர்தரு தன்றொங்கல் வெண்ணுகுடை கீழ் நிலமகள நலவ மலாமகள புணர்ஜூ  
செங்கொ லொச்சி கருங்கவி கடிது தந்தையர் தமையன் தம்பியர் தஜிருமை[ந்\*]தரென்-  
நீவரை மணிமுடி சூட்டிக் கன்நி காவலர் தென்னவர் முவருந்<sup>1</sup> வானக மிருவர்க் கருளிக்  
கானகம ஒருவனுக களித்துப் பொருகிலைச் செரலன் வெலைகெழு க[ா]க[ளு]ர்ச்சாலை  
கலமறுபித்து இலங்கையற் கரைசையும் அலங்கல் வல்லபனையுங் கன்றகுச்சியர் காவ-  
லனையும்
- 2 பொன்னணி முடித்தலை தடினூ [த]ன் கொடிப்படை எவிக் கன்நாடகர் விடு கரிபுரளத்  
தன்னுடையிற் த[ம்\*]ட்பரணி கொண் டொன்னார் வஞ்சிர<sup>2</sup> நெடுவாள் விச்சயன் வெரு-  
வி நெளித் தஞ்சியொடத் தன் வஞ்சியம்படையால் ஆங்கவன் பிதாவை மாதாவொடு  
[சதா]மலிவிங்கு தன் வீரம் [பூண்டு] வெஞ்சமத் த[டலெர்]வாரணவரைசைக் கடல்-  
புரைச் சிறுதுறை பெருஞுறைத் தெய்வ[வி]மரலியென் றுறுதுறை முன்றிலும் ஒளிர்-  
பு[ன] ஆட்டிவித் தாங்கவர் ரெத்தக் கிரியில லுங்கய லுழுவையெ-

றெழுதி உயர்ஜயலும்பம் எழில்பெற நிறுத்தித் தன்கழல் பணிந்தொழுகும் அரைசர்க-  
னொடு செண்டாடிப் பொருபுவி விரக்கொடி யெடுத்தொன்னவர் கவர்ந்த துன்னெதிப்  
பிறக்கம் இரவலராநொர்க் [க]ய்ஜூ விரவல்ல மற்றவர் வரவிடு மொற்றரைப் பிடிப்பித்  
தாங்கவா மார்வில் ஆகவமலலன் யாங்[ங]னம் அஞ்சுகநெனந நன்கெழுதிச் செலுத்-  
திய(ப்)பினனைத் தன் புலிப்படை எவி அவன விடு தண்டுத்துக்கவன் வில்புர[வி\*]

- 4 துளம்பனங் காளிதாஸனும் விளம்பெருகார்ச் சாமுண்டனும் பொற்கொ[ம்ம]யனும்  
வில்லவரா[ஜனு மு]தலிநர் வெல்சமத் திரிய ஆங்கவர் பெருநெதி கவர்ஜூ கூற்ற[ர]-  
னுப்பளன் கொம்மலர்ப் பசுஜை தராத்தயிலப் பனதடினூ முற்கொண்டு தகைவந்த ப-  
டை[ழ] முன்[ரை]ற அப்பகை செருத் துப்பளன்வழிபிற் றப்பிய வரைசர் ஆங்கது மிக்க-  
மாட்டாது தன் பூங்கழல் சரணெனப் புகுவவரணவாக்களித்த
- 5 தடிமுடிக்கிடங்குடுத் திருகை தடங்கவன தப்பையைப் பறித்துடன்கொண்டு பொதுறை  
[புன்]விரட்டபாடி பெரிமெத் த[வ்\*]விரட்ட மெழறையிலக்கமும் மதிமுன் னாண்டு  
வீழ்நொகத்[து] விளங்கு மனுநெறி நின்றஹ்மெதஞ் செய் தரைச வீற்றிருகை ஜயங்-  
கொண்டசொழினுயர்கு பெரும்புகழ் கொவிராஜகெஸரிவநூரான உடையார் ஸ்ரீராஜா-  
யிராஜவெவற்கு யாண்டு முப்ப-
- 6 த்துமுன்னுரவது ஜபங்கொண்டசொழமண்டலத்துக் காலியூற்கொட்ட[த்து]ப் பாகு[ர்\*]-  
னாட்டு ந[க]ரம் விக்கிரமசொழபுரத்துக் கங்கைகொண்டசொழநூரமுடையாற்கு  
உடையார் ஸ்ரீராஜாயி[ரா]ஜவெவர் ம-ர-வெவர் அதிகாரிகள் பாராசர்யந் வாலு-வெ-  
வநாராயணனா உலகனகசொழ வுஜாராயன் வைத்த திருதுகாவிளக்கு ஒன்றுக்-  
குச் சாவா முவாப் பெ-
- 7 ராடு தொண்ணூறு மணிக்காப்புக்குப் பொன் ஐங்கழஞ்சும் இத்தெவர் திருவுணாழிகெ-  
உடைய சிவவராஜணந் கௌஸிகன் மல்லபட்டனும் கௌஸிகன் சூரியதெவனும்  
கௌஸிகன் பட்டாலகனும் லாரதூஸரி சகிரசெகரனும் இன்னால்வொம் இவ்வாடும்  
இப்பொளனும் கைக்கொண்டு இவ்வாடு தொண்ணூ . . . . .
- 8 [அ\*][ரு]மொழிதெவனால் நிசத முழக்கு நெய்யும் இப்பொன்னுக்கு வகை பரிசையால்  
திருவணிக்காப்புக்கு நிசதம இநசெவிடரை யெண்ணையு மட்டி இத்திருவிளக்கும் இத்தி-  
ருவணிக்காப்பும் சநூரஜித்தவற் செலுத்தக்கடவொமாமெம் இக்கொயிலில் காணியு-  
டைய சிவவராஜணரொம் இவர்கள் சொல்ல [எழுதி] . . . . .
- 9 சிவவராஜணன் கௌஸிகன் கணவதிபட்டநென் இவை என் எழுத்த[||\*]

<sup>1</sup> Read முவருள்.<sup>2</sup> Read வச்சிர.

## ON THE NORTH WALL OF THE SAME MANDAPA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமன்னி வளர இருணில மடனையும் பொறசெயப் பாவெயும் சீர்த்த-  
னிற் செல்வியு ளன் பெருகெவியராகி இனபுற நெடுதிய [ஊ]ழியு ளிடைதறைநாடு  
சூடர்வநவெலிப் படர் வநவாகியுஞ் [சு]ள்ளிசூழ்\*] மதிள் கொள்ளி[ப்\*]பாக்கையும்  
நண்ணற்கருமுரண் மண்ணைகடக்[கமும்] பொருகட விழத்தரைசர் த[ம] முடியும்  
ஆங்கவர் தெவிய ரொங்கெழில் முடியும் முன்ன[வர\*]பக்கத் தென்னவர் வைத்த  
சுரைமுடி[பும்\*] இஃரன் ஆரமு ளண்டிரை ஈழமண்டல முழுவதும் எறிபடைக்  
கொளர் முறைமையிற் சூடுங் குலதநமாகிய பலர் புகழ் முடியுஞ் செங்கதிர் மாலையுஞ்  
சங்கதிராவெ-
- 2 லை தொல்பெருங்காவற் பல்பழனிவில் செருவில் சிநவி விருபத்தொருகால் அரசுகளை  
கட்ட ப[ர\*]சுராமந் மெல்வருஞ் சாஃமத்திவரண் கருகி இருத்திய சொம்பொற் திருத்-  
தகுமுடியும் பயங்கொடு பழநிக முயங்கியில் முதகிட்டொளித்த சயசிங்கன் அளப்பெ-  
ரும் புகழொடு பிடியி விரட்டபாடி எழரைஇலக்கமும் நவநெதிசூலப் பெருமலைகனும்  
விக்க[ர\*]மனீர சக்கரகொட்டமும் முதிர்வடவல்லை மதுரமண்டலமுங் காமிடையவள  
நாமணைக்கொணையும் வெஞ்சிலை வீரர் பஞ்சப்பள்ளியும் பா(ர்)சடைப்பழன மாசுணி-  
தெசமும் அயர்வில் வண்பூ-
- 3 ர்த்தி ஆ . . . . வையிற் சஃரன் தொல்குலத் திஃராதனை விளை[ய\*]மட்களத்து  
கிளைபொடும் பிடித்து பலதநத்தொடு நிறைந்துவந[க்\*]குவையும் கிட்டருஞ் செடிமுளை  
ஒட்டவிஷையமும் பூசுரர் சொ நல்க் கொசலைநாடு ளன்மபாலனை வெம்முனை யழித்து  
வண்டுறைசொலை தண்டபுத்தியி விரணசூரனை முரணுகத் தாகித்திசூணைக[ர்\*]த்தி தக்-  
கணலாடமும் கொவிசுசுந் மாவிழ்கொ[ர]டத் தங்காதசா[ர\*]ல் வங்காளதெசமும்  
தொடுக[ட]ற் சங்குகொட்டன் மயிபாலனை வெஞ்சம[ர்\*]விளாகத் தஞ்சவித்தருளி  
ஒண்டிறல் யானையும் பெண்டிர் பண்டாரமும் நித்த[வ\*]-
- 4 நெடுங்கட ஹுத்தரலாடமும் வெ[றிம]லர் திர்த்த[த்\*]தெடு<sup>1</sup>புனற் [க\*]ங்கையும் அலை-  
கடல் [நடுவி]ல் பலகலம் செலுத்த[திசங்]சுராமவிஜையொ[த்துங்]கவதூனுகிய கிடாரத்-  
தரைசனை . . . கயம் பொருகடல் கும்பக்கரியொடும் அகப்படப் பிடித் துரிமையில்  
பிற[ந்த] பெருகி பிறக்கமும் [ஆ]த்தவண[க்\*]நகர் பொ[ர்\*]த்துழில் வா[ச\*]வில்  
விச்சாதிரதொரணமும் மொ[ய்\*]த்தொள்[ர்\*] புனைமணி புதவமும் கனமணக் கதவ-  
மும் நிறைசிரவிசையமும் துறைநீ[ர்\*] பன்மையு மன்ம[லை\*]யூரையில் தொன்மலை  
யூரும் அழ்கடல் அகழ் [சூழ்\*] மாயிருடிங்கமும் கலங்காவல்[வி]னைஇலங்கா-  
தெ[ச][ரப\*]-
- 5 மும் கா[ப்புறு] நிறைபுநல் [மா]ப[ப்\*]பாளமும் காவலம்புரிசை மெவலிபங்கமும் விளைப்-  
பனூ[றுடை] வளைப்பனூறும் கலை[த்த]க்கொர் புகழ் தலை[த்\*]தக்கொலமும் தி(த்)த-  
மாவல்வினை [மாதமா]விங்கமும் தெனைக்கல[ர்\*]பொழில் மா[ந\*]க்கவாரமும் தொடு-  
படற் காவல் கடுமுறட்க் கிடா[ரமும்] மாப்பெ[ரு] ளண்டால் கொண்ட கொப்பரகெ-  
சரிவநூரந உடையார் ஸ்ரீராஜஃரசொழ்தெவ[ர்\*]க்கு யாண்டு இருபத்திரண்டாவது  
ஜெயங்கொண்டசொழமண்டலத்து காவியூர்கொட்டத்து காழியூர்<sup>1</sup>ாட்டு ஆககூ-  
ளரொம் முடிவிலை ஆவண[க்\*] கைய்யெழுத்து
- 6 இக்கொட்டத்து பாகூர்நாட்டு நகரம் விக்கிரமசொழபுரத்து கங்கைகொண்டசொழஃரூர  
முடையார்க்கு இறையிவி தெவதானமாக ஆதிஃரஸசண்டெஸூரதெவர்க்கு எங்கனூர்  
நிலத்தில் நாங்கள் தெவதானமாக விற்று[க்\*]குடு[க்\*]கிற நிலம் கிழ்பாற்கெல்லை நாங்-  
கள் நடட் கலலுககு மெகும் தென்பார்[க்\*]கெல்லை ஆற்றங்கரை கொல்லைக்கு வடக்-  
கும் மெல்-
- 7 பால்கெல்லை மியற்றுபா[க்\*]கத்து நிலத்துக்கு[ம்] புற்றுரைபா[க்\*]கத்து நிலத்துக்கு  
கிழக்கும் வடபாற்கெல்லை [வி]கிரமாபரணவதூ<sup>1</sup>கிமங்கலது எறிக்கு பாய்கை  
வாய்கூலு<sup>1</sup> தெற்கும் ஆக நாற்பால்எல்லையும் நடுவுபட்ட நிலம் மிகிதிசுறை வுள்-  
ளடங்க பதிநறுசாண்கொலால் குழி ஆரூயிரமும் செய்[ய\*]யாற்றங்க[க்\*]ரைசூ வடகும்  
மெல்பால்கெல்லை மியற-
- 8 றுபாக்கத் தெல்லைக்கு கிழக்கு வடபாற்கெல்லை நாங்கள் விற்று[க்\*]குடுத்த பூமிக்கு தெற்-  
கும் கிழ்பாற்கெல்லை கவிஞ்சவிட்டுக்கு மெற்கு கொல்லைநிலம் பதிநறுசாண்கொலால்  
குழி ஆரூயிரமும் மிகிதிசுறை வுள்ளடங்க ஆக குழி பன்நிராயிரமும் எம்மி வி[ரை\*]சு  
விலைப்பொருள் அறக்கொண்டு ஊ<sup>1</sup>டித்தவற் இறைபி<sup>1</sup>டி தெவதா-

<sup>1</sup> Read தெந்.

- 9 நமாக விற்று[க்\*]குடுத்தொம் இருகாலாவதும் முக்காலாவதும் விற்று[க்\*]குடுத்தொம் ஆக்கூர் ஊரொம் விக்கிரமசொழ்புரத்து கங்கைகொண்டசொழ்ாரஸூரமுடையார் ஆதி-  
உலவெண்புரவெவர்கு இறையி[வி\*] தெவதாநமாக னங்கள் விற்று[க்]குடுத்த பூமிக்கு  
திருகொற்றவாசலால் பொக குடிமை எப்பெர்பட்ட குடிமையும் நாங்-
- 10 களெ இறுப்பதாகவும் இந்நீலம் சுட்டி உழவிறை எச்சொற்று கூற்றுநெல் வெட்டி  
அமஞ்சி எப்பெர்பட்ட இறை காட்ட[ப்\*]பெ[ருதொ]மாகவும் எங்கள் ஊர் பெரியளரி  
தலைநீரும் கடைநீரும் பாச்சிகொள்ள[ப்\*]பெறுவதாகவும் இப்படி இசைஞ்சு இறை-  
யிவி தெவதாநமாக விக்கிரம . . . . .
- 11 திஉலவெண்புரவெவர்க்கு இறையிவி தெவதாநமாக விற்று[க்\*]குடுத்தொம் ஆக்கூர்  
ஊரொம் இதற்றிற்றம்பில் தந்மாஸநமுதலாக தான் வெண்டு(ந்) கொவுகு நித்தம்  
ஐங்கழஞ்சு பொன் மன்ற[ப்\*]பெறுவதாகவும் இப்பூமி அழிவுபடாமை செலுத்து-  
வொமாக இசை<sup>1</sup>

## No. 1048.

(A.R. No. 415 of 1902).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ஷி ஸ்ரீ [||\*] திங்களொர்தரு ண்றெங்கல் வெண்குடைக்கிழ் நிலமகள் நிலவ மலர்மகள்  
புணர்சூ செங்கொ லொச்சிக் கருங்கலி க[டி]சூ தகயர் தமெயன் றம்பியர் தன்  
றிரு[சை\*]மணென் றிவெரெ மணிமுடி சூட்டிக் கன்னிகாவலர் தென்னவர் முவரில்  
வானக மிருவருக் கருளி கானக மொருவனுக் களித்து-
- 2 ப் பொருகிலைச் செரவன் வெலைகெழு காணுர்ச்சரலை கலமறுப்பித் திலங்கையற் கரை-  
சையு மலங்கல் வல்லவனையுங் கன்னகுச்சியர் காவலனையும் பொன்னணி முடித்தலை  
தடிந்து தன் கொடிப்படை யெவிக் கன்னடைகர் விடு கடகரி புரளத் தன்னு[சை\*]டயிற்  
றமிழ்ப் பரணிகொண் டெ(ட)ான்றார் [வ]ச்சிரநெடுவாள்
- 3 விச்சயன் வெருநெளித் தருகி யொடத் தன் வஞ்சிய[ம்] படையா லாங்கவன் பிதாவை மா-  
[தாடு]வாடுஞ் சதாமலிவிங்கு நீர்ப்பூண்டர் வெஞ்சமத் தகப்படுத்தயப்படை [ய]ாக-  
வமல்லன் பயத்தொடு வரவிடு மொற்றரை வெருவரப் பிடித் தாங்கவர் மார்வி [ல]ாகவ-  
மல்லன் யாங்கணு மஞ்சினெ(ம)[ன\*]ன நன்கெழுதிச் செ<sup>2</sup>

<sup>1</sup> Unfinished.<sup>2</sup> Incomplete.

## APPENDIX A

Inscriptions arranged according to dynasties (in chronological order).

Gen. No.	King.	Year.	Remarks.	Gen. No.	King.	Year.	Remarks
<b>PALLAVAS</b>				<b>CHOLAS</b>			
1006	Kalinārai	.. ..	..	502	Parakēsarivarman	2nd year	..
36	Dantivarman	.. 12th year	..	516	"	.. 2nd "	..
931	"	.. 17th "	..	900	"	.. 2nd "	..
929	Nandivarman	.. 4th "	..	910	"	.. 2nd "	..
80	"	.. 6th "	..	73	"	.. 3rd "	..
924	"	.. 11th "	..	742	"	.. 3rd "	..
925	"	.. 16th "	..	999	"	.. 3rd "	..
503	"	.. 18th "	..	64	"	.. 5th "	..
847	"	.. 19th "	..	930	"	.. 6th "	..
40	"	.. 2* "	..	151	"	.. 9th "	..
523	"	.. ..	..	153	"	.. 12th "	..
525	"	.. ..	..	112	"	.. 14th "	..
33	Nripatuṅga	.. 17th year	..	114	"	.. 14th "	..
526	"	.. 18th "	..	424	"	.. 15th "	..
926	"	.. 18th "	..	868	"	.. 15th "	..
39	"	.. 21st "	..	893	"	.. 15th "	..
521	"	.. 22nd "	..	501	Rājakēsarivarman	3rd "	..
522	"	.. 22nd "	..	983	"	.. 3rd "	..
528	"	.. 22nd "	..	754	"	.. 4th "	..
42	... māmallaṅ	.. ..	..	157	"	.. 5th "	..
420	Kampavarman	.. 14th year	..	828	"	.. 17th "	..
421	"	.. 18th "	..	41	"	.. 27th "	..
422	"	.. ..	..	927	Parāntaka I	.. 13th "	..
147	Peruṅjiṅga	.. 5th year	..	518	"	.. 14th "	..
949	"	.. 7th "	..	1009	"	.. 16th "	..
148	"	.. 8th "	..	520	"	.. 17th "	..
91	"	.. 20th "	..	1007	"	.. 17th "	..
104	"	.. 22nd "	..	508	"	.. 18th "	..
937	"	.. 26th "	..	740	"	.. 18th "	..
770	"	.. ..	..	744	"	.. 18th "	..
771	"	.. ..	..	511	"	.. 20th "	..
<b>RASHTRAKUTAS</b>				1008	"	.. 20th "	..
37	Kṛishṇa III (Kannaradēva)	15th year	..	1010	"	.. 20th "	..
898	"	.. 19th "	..	515	"	.. 26th "	..
984	"	.. 19th "	..	504	"	.. 29th "	..
996	"	.. 19th "	..	514	"	.. 29th "	..
859	"	.. 20th "	..	954	"	.. 29th "	..
802	"	.. 22nd "	..	956	"	.. 29th "	..
803	"	.. 22nd "	..	960	"	.. 29th "	..
804	"	.. 22nd "	..	963	"	.. 29th "	..
894	"	.. 23rd "	..	977	"	.. 29th "	..
895	"	.. 24th "	..	505	"	.. 30th "	..
799	"	.. 26th "	..	517	"	.. 30th "	..
899	"	.. 26th "	..	962	"	.. 30th "	..
111	"	.. 27th "	..	959	"	.. 31st "	..
810	"	.. 27th "	..	964	"	.. 31st "	..
811	"	.. 27th "	..	955	"	.. 32nd "	..
75	"	.. 28th "	..	957	"	.. 32nd "	..
994	"	.. 28th "	..	966	"	.. 32nd "	..
<b>WESTERN CHALUKYAS</b>				976	"	.. 32nd "	..
271	Vikramāditya VI.	Ch. Vik. 31	..	978	"	.. 32nd "	..
723	"	.. Ch. Vik. 48	..	971	"	.. 33rd "	..
724	Bhūlōkamalla	.. ..	..	973	"	.. 33rd "	..
<b>BANAS</b>				974	"	.. 33rd "	..
2	Mahāvali-Bāṇa- rasa.	4th year	..	975	"	.. 33rd "	..
581	Arimidaya	.. ..	..	506	"	.. 34th "	..
<b>64A</b>				507	"	.. 34th "	..
				967	"	.. 34th "	..
				512	"	.. 35th "	..
				958	"	.. 35th "	..
				970	"	.. 35th "	..
				519	"	.. 36th "	..
				969	"	.. 37th "	..

Gen. No.	King.	Year.	Remarks.	Gen. No.	King.	Year.	Remarks.
CHOLAS—cont.				CHOLAS—cont.			
56	Parāntaka I	.. 38th year	..	889	Rājendra-Chōla I	6th year	திருமன்னி- வளர்
972	"	.. 38th "	..	891	"	.. 6th "	"
981	"	.. 39th "	..	869	"	.. 8th "	"
997	"	.. 39th "	..	870	"	.. 9th "	"
510	"	.. 3*	..	801	"	.. 17th "	"
35	"	.. 40th "	..	873	"	.. 21st "	"
509	"	.. Lost	..	1047	"	.. 22nd "	"
961	"	.. Lost	..	141	"	.. 24th "	"
513	"	.. Lost	..	1036	"	.. 31st "	"
74	Āditya II	.. 4th year	..	478	"	.. "	"
800	"	.. 5th "	..	755	"	.. Lost	"
938	Rājarāja I	.. 6th "	..	842	Rājādhirāja I	.. 28th year	திங்களேர்- தரு
154	"	.. 10th "	சாலை கலம- றுத்த	905	"	.. 31st "	வீரபாண்டி- யன் தலை
1017	"	.. 10th "	"	1046	"	.. 33rd "	திங்களேர்- தரு
158	"	.. 11th "	காந்தனார் சாலை	1048	"	.. Lost	"
411	"	.. 11th "	சாலை கலம- றுத்த	827	Rājēndradēva	.. 2nd year	திருமகள் மருவிய
805	"	.. 11th "	காந்தனார் சாலை	886	"	.. 6th "	"
841	"	.. 11th "	சாலை கலம- றுத்த	947	"	.. 6th "	"
857	"	.. 11th "	காந்தனார் சாலை	885	"	.. 7th "	திருமகள் மருவிய
32	"	.. 12th "	சாலை கலம றுத்த	946	"	.. 8th "	"
414	"	.. 12th "	"	798	"	.. 10th "	இரட்டபாடி
500	"	.. 12th "	"	410	Vīrarājendra	.. 4th "	வீரமே துணை
809	"	.. 12th "	சாலை கலம றுத்த	467	"	.. 5th "	"
866	"	.. 13th "	"	756	"	.. 5th "	"
739	"	.. 14th "	திருமகள் போல	757	"	.. 5th "	"
882	"	.. 14th "	சாலை கலம- றுத்த	887	"	.. 7th "	"
835	"	.. 15th "	"	406	"	.. Lost	"
836	"	.. 16th "	திருமகள் போல	439	"	.. Lost	திருவளர்
858	"	.. 16th "	"	854	Adhirājendra	.. 2nd year	"
883	"	.. 16th "	"	442	"	.. 3rd "	திங்களேர்
413	"	.. 17th "	திருமகள் போல	884	"	.. 3rd "	திருமடந்தை
843	"	.. 17th "	"	985	"	.. 3rd "	"
871	"	.. 17th "	"	743	Rājamahendra	.. 3rd "	அடற்- களிற்றால்
1015	"	.. 17th "	"	139	Śōla-Kēraḷa	.. 3rd "	"
156	"	.. 18th "	"	140	"	.. 3rd "	"
878	"	.. 18th "	"	881	"	.. 3rd "	"
1000	"	.. 18th "	"	877	Rājendra-Chōla II (Kulōttuṅga I)	.. 2nd "	பூமியும் திருவும்
440	"	.. 19th "	"	392	"	.. 3rd "	திருமன்னி விளங்கு
864	"	.. 19th "	"	979	"	.. 3rd "	பூமியும் திருவும்
987	"	.. 19th "	"	807	"	.. 4th "	திருமன்னி விளங்கு
110	"	.. 21st "	"	875	"	.. 4th "	பூமியும் திருவும்
998	"	.. 21st "	"	876	"	.. 4th "	"
142	"	.. 23rd "	"	137	Kulōttuṅga I	.. 6th "	பூமேலரிவை
988	"	.. 24th "	"	874	"	.. 6th "	புகழ்மாதா
808	"	.. 25th "	"	484	"	.. 9th "	"
152	"	.. 26th "	"	133	"	.. 10th "	"
863	"	.. 27th "	"	879	"	.. 15th "	"
861	"	.. 29th "	திருமகள் போல	989	"	.. 10th "	"
880	"	.. 29th "	"	551	"	.. 14th "	புகழ்குழந்த
412	"	.. 2*	"	159	"	.. 16th "	புகழ்மாதா
34	"	.. Lost	"	1032	"	.. 16th "	புகழ்குழந்த
499	"	.. Lost	"	899	"	.. 21st "	புகழ்மாதா
476	Rājendra-Chōla I	.. 3rd year	..	850	"	.. 21st "	"
423	"	.. 4th "	..	760	"	.. 22nd + 1st year	"
814	"	.. 5th "	திருமன்னி வளர்	840	"	.. 28th "	புகழ்மாதா
860	"	.. 5th "	"	851	"	.. 30th "	"
812	"	.. 6th "	"	995	"	.. 30th "	"
872	"	.. 6th "	"				
888	"	.. 6th "	"				

Gen. No.	King.	Year.	Remarks.	Gen. No.	King.	Year.	Remarks.
CHOLAS—cont.				CHOLAS—cont.			
134	Kulōttuṅga I	.. 31st year	புகழ்மாத	407	Kulōttuṅga II	.. 5th year	பூமனனு- பதமம்
143	"	.. 32nd "	"	461	"	.. 5th "	பூமேவி- வளர
745	"	.. 35th "	"	823	"	.. 5th "	பூமேவிமரு- விய
813	"	.. 35th "	"	913	"	.. 5th "	பூமேவிவளர
839	"	.. 35th "	"	1003	"	.. 5th "	"
405	"	.. 35th "	"	85	"	.. 6th "	"
543	"	.. 38th "	"	136	"	.. 7th "	"
831	"	.. 39th "	புகழ்மாத	485	"	.. 7th "	பூமன்னு- பதமம்
409	"	.. 41st "	"	1004	"	.. 7th "	பூமேவிவளர்
980	"	.. 41st "	"	780	"	.. 8th "	தில்லைநகர் பொன்
468	"	.. 42nd "	புகழ்மாத	70	"	.. 9th "	பூமேவிவளர்
776	"	.. 42nd "	புகழ்சூழ்ந்த	462	"	.. 9th "	"
982	"	.. 42nd "	"	428	"	.. 11th "	"
474	"	.. 43rd "	புகழ்மாத	1044	"	.. 12th "	தில்லைபொன்
497	"	.. 44th "	"	1034	"	.. 14th "	பூமன்னு- பதமம்
838	"	.. 45th "	"	150	"	.. 15th "	பூமேவிவளர்
471	"	.. 49th "	புகழ்மாத	944	"	.. 15th "	பூமன்னு- பதமம்
752	"	.. 49th "	"	945	"	.. 15th "	"
785	"	.. 49th "	புகழ்மாத	460	"	.. Lost	பூமேவிவளர்
763	"	.. 50th "	"	1040	Rājarāja II	.. 6th year	பூமருவிய
538	"	.. ..	சங்கந்தவி- ர்த்த	1005	"	.. 8th "	கடல்கூழ்ந்த
542	"	.. Lost	புகழ்மாத	432	"	.. 10th "	"
774	Vikrama-Chōla	.. 3rd year	பூமாதபுணர	458	"	.. 18th "	பூமருவிய
445	"	.. 4th "	"	481	"	.. 18th "	"
775	"	.. 4th "	பூமாதபுணர	483	"	.. 18th "	"
416	"	.. 5th "	"	84	Rājādhirāja II	.. 4th "	"
764	"	.. 5th "	"	105	"	.. 4th "	"
806	"	.. 5th "	பூமாதபுணர	545	"	.. 4th "	"
832	"	.. 5th "	"	547	"	.. 4th "	"
915	"	.. 5th "	"	890	"	.. 5th "	பூமருவிய
417	"	.. 6th "	"	89	"	.. 8th "	"
418	"	.. 6th "	"	918	"	.. 8th "	"
472	"	.. 6th "	பூமாதபுணர	948	"	.. 9th "	"
548	"	.. 6th "	"	829	"	.. 10th "	"
741	"	.. 6th "	"	1035	"	.. 10th "	"
783	"	.. 6th "	பூமாதபுணர	394	"	.. 11th "	"
821	"	.. 6th "	"	1026	"	.. 11th "	கடல்கூழ்ந்த
96	"	.. 6th + 1st year	பூமாதபுணர	403	"	.. 13th "	"
443	"	.. 7th "	"	1013	"	.. 13th "	"
473	"	.. 7th "	பூமாதபுணர	950	"	.. 14th "	"
746	"	.. 7th "	"	88	Kulōttuṅga III	2nd	(Vīrarāj- ēndra)
97	"	.. 8th "	பூமலை மிடைந்த	126	"	.. 3rd "	"
1033	"	.. 8th "	பூமாதபுணர	425	"	.. 3rd "	(Vīrarāj- ēndra)
479	"	.. 9th "	"	782	"	.. 3rd "	"
540	"	.. 9th "	"	825	"	.. 3rd "	"
852	"	.. 10th "	பூமாதபுணர	952	"	.. 4th "	"
496	"	.. 11th "	"	120	"	.. 7th "	(Vīrarāj- ēndra)
772	"	.. 11th "	பூமாதபுணர	791	"	.. 7th "	"
788	"	.. 12th "	"	939	"	.. 7th "	"
822	"	.. 12th "	"	826	"	.. 9th "	"
12	"	.. 13th "	"	1011	"	.. 9th "	"
784	"	.. 13th "	பூமாதபுணர	533	"	.. 10th "	"
544	"	.. 14th "	"	919	"	.. 10th "	"
1037	"	.. 15th "	"	953	"	.. 10th "	"
67	"	.. 16th "	"	1022	"	.. 11th "	"
824	"	.. 16th "	"	453	"	.. 12th "	"
550	"	.. Lost	பூமாதபுணர	534	"	.. 12th "	"
747	"	.. Lost	"	117	"	.. 13th "	(Vīrarāj- ēndra)
773	"	.. Lost	பூமலை- மிடைந்த	816	"	.. 13th "	"
43	Kulōttuṅga II	.. 2nd year	பூமன்னு- பாவை	393	"	.. 14th "	"
44	"	.. 2nd "	"				
68	"	.. 3rd "	பூமேவிவளர்				
477	"	.. 3rd "	"				
853	"	.. 3rd "	"				
1038	"	.. 4th "	"				

Gen No.	King	Year.	Remarks.	Gen. No.	King.	Year.	Remarks.
CHOLAS -cont.				CHOLAS--cont.			
454	Kulōttuṅga III	15th year	..	541	Rājēndra-Chōla III	2rd year	பூமியும் கிருவும்
922	"	15th "	..	1039	"	3rd "	..
1027	"	17th "	..	494	"	5th "	..
942	"	17th "	பூமருவிய	749	"	5th "	பூமியும் கிருவும்
1041	"	18th "	..	748	"	Lost	"
786	"	19th "	..	UNIDENTIFIED CHOLAS			
1030	"	19th "	..	18	Rājarāja	14th year	..
127	"	20th "	..	750	Kulōttuṅga	3rd "	..
920	"	20th "	..	911	"	3rd "	..
796	"	21st "	..	914	"	4th "	..
797	"	21st "	புயல்வாய்த்து	751	"	9th "	..
1021	"	22nd "	..	1031	"	9th "	..
400	"	23rd "	..	47	"	10th "	..
941	"	25th "	..	87	"	11th "	..
415	"	26th "	..	536	"	14th "	..
579	"	27th "	..	846	"	14th "	..
146	"	28th "	..	848	"	15th "	..
395	"	28th "	..	65	"	20th "	..
921	"	28th "	..	66	"	24th "	..
817	"	29th "	..	892	"	31st "	..
396	"	31st "	(Tribhu- vanavīra)	912	"	33rd "	..
539	"	31st "	..	991	"	37th "	..
1020	"	31st "	..	753	"	41st "	..
433	"	32nd "	..	762	"	41st "	..
1019	"	32nd "	..	PANDYAS			
103	"	33rd "	(Tribhu- vanavīra)	901	Māṛavarman Sundara-Pāṇḍya	10th year	..
404	"	33rd "	..	107	"	12th "	..
779	"	34th "	..	486	"	14th "	..
451	"	35th "	..	765	"	13th + 3rd year	..
781	"	35th "	..	429	Jaṭavarman Sundara-Pāṇḍya I	7th year	ஸரிஸூஜம- உராயார
537	"	37th "	(Tribhu- vanavīra)	431	"	7th "	எம்மண்ட- வழுந்- கொண்ட
102	"	39th "	..	402	"	11th + 1st year	"
448	"	Lost	..	446	"	17th year	ஸரிஸூஜம- உராயார
1039	"	..	புயல்வாய்த்து	63	"	Lost	"
917	Rājarāja III	2nd year	..	495	"	Lost	"
450	"	3rd "	..	25	Jaṭavarman Sundara-Pāṇḍya II	6th year	..
455	"	3rd "	..	761	"	10th "	..
430	"	5th "	..	24	"	13th "	..
794	"	5th "	..	401	"	14th "	..
865	"	5th "	..	23	"	14th + 1st year	..
943	"	5th "	..	466	Jaṭavarman Sundara-Pāṇḍya III	13th + 2nd year	..
438	"	6th "	..	30	"	27th "	..
1028	"	6th + 1st year	..	82	Tribhu° Sundara-Pāṇḍya	12th "	..
397	"	7th year	..	452	Māṛavarman Vikrama-Pāṇḍya	5th "	எம்மண்ட- வழுந்- கொண்ட
1024	"	10th "	..	793	Vikrama-Pāṇḍya	6th "	ஸரிஸூஜம- வடுநக- வீர
1043	"	10th "	..	55	Jaṭavarman Vikrama-Pāṇḍya	8th "	..
1025	"	10th + 1st year	..				
149	"	14th "	..				
923	"	14th "	..				
787	"	15th "	..				
98	"	16th "	..				
546	"	16th "	..				
951	"	16th "	..				
93	"	19th "	..				
99	"	20th "	..				
100	"	20th "	..				
92	"	21st "	..				
487	"	21st "	..				
437	"	23rd "	..				
434	"	28th "	..				
435	"	28th "	..				
436	"	28th "	..				
94	Rājēndra-Chōla III	2nd "	..				
498	"	3rd "	பூமியும் கிருவும்				



Gen. No.	King.	Year.	Remarks.	Gen. No.	King.	Year.	Remarks.
PANDYAS—cont.				ALUPAS—cont.			
128	Jaṭavarman .. Vikrama-Pāṇḍya	8th year	வஜிஷுலம- வடுநக- வீர	221	Vīra-Pāṇḍya ..	Ś. 1318	..
818	Māṇavarman .. Vikrama-Pāṇḍya	2nd ,,	..	224	Kulaśekhara ..	Ś. 1363 (mistake for 1366, Raktākshi)	..
819	Tribhuṅḡa ..	2nd ,,	..	HOYSALAS.			
456	Vikrama-Pāṇḍya	3rd ,,	..	4	Rāmanātha ..	6th year	..
465	Māṇavarman ..	3rd ,,	..	20	..	14th ,,	..
767	Vikrama-Pāṇḍya	3rd ,,	..	26	..	20th ,,	..
459	Jaṭavarman ..	4th ,,	..	29	..	20th ,,	..
759	Vikrama-Pāṇḍya	5th ,,	..	9	Viśvanātha ..	2nd ,,	..
76	Māṇavarman ..	6th ,,	..	10	..	2nd ,,	..
916	Tribhuṅḡa ..	8th ,,	..	312	Ballāla III ..	Ś. 1258	..
1018	Māṇavarman ..	8th ,,	..	232	..	Bahudhānya	..
1023	Vikrama-Pāṇḍya	8th ,,	..	213	..	Vishu	..
457	Tribhuṅḡa ..	7th ,,	..	VIJAYA-GANDAGOPALA			
86	Jaṭavarman ..	5th ,,	..	1045	Vijaya-Gaṇḍa- gōpāla.	28th year	..
768	Māṇavarman ..	10th ,,	..	SAMBUVARAYAS			
769	Vikrama-Pāṇḍya	15th ,,	..	101	Kulaśekhara- Sambuvārāya	..	..
145	Tribhuṅḡa Koṅḡa (Kulaśekhara)	4th + 1st year	..	49	Veṅṅumangoṇḍa- Sambuvārāya	18th year	..
549	Māṇavarman ..	38th year	..	444	Rājanārāyaṇa- Sambuvārāya	6th ,,	..
125	Māṇavarman ..	6th and Śaka 1262	..	48	..	7th ,,	..
122	Tribhuṅḡa ..	17th + 4th year	..	106	..	7th ,,	..
463	Māṇavarman ..	6th year	..	45	..	9th ,,	..
ALUPAS.				820	..	10th year	..
284	Raṇasāgara ..	..	..	855	..	18th ,,	..
293	..	..	..	475	..	18th + 1st year	..
283	Māramma-Āḷva- rasa	..	..	109	..	..	..
279	Āḷparasa ..	..	..	57	Śambuvārāya ..	14th + 1st year	..
191	Kundavarman ..	K. 4168, (Ś. 989)	..	VIJAYANAGARA KINGS			
290	Kavi-Āḷupa ..	Ś. 1036	..	231	Harihara I ..	Sarvadhāri (Ś. 1271)	..
381	..	Ś. 1062	..	179	Bukka I ..	Ś. 1267	..
376	..	Ś. 1077	..	566	..	Ś. 1276	..
237	Pāṇḍyachakra- vartin Pāṇḍya- dēva.	..	..	330	..	Ś. 1281	..
314	Dattālpēndra- Oḍḍamadēvī	..	..	322	..	Ś. 1282	..
185	Kulaśekhara ..	Raktākshi	..	329	..	Ś. 1282	..
223	..	Ś. 1127	..	332	..	Ś. 1287	..
222	..	K. 4316, Ś. 1137	..	306	..	Ś. 1288	..
177	Baṅkidēva ..	Ś. 1225	..	319	..	Ś. 1293	..
188	..	..	..	387	..	Ś. 1294	..
327	..	..	..	353	..	Ś. 1295	..
328	..	..	..	341	..	Ś. 1298	..
354	Sōyidēva ..	Ś. 1238	..	470	..	Ś. 1298	..
274	..	Ś. 1247	..	426	Sāyaṇa-Uḍaiyar	16th year	..
308	..	Prabhava	..	427	..	16th ,,	..
225	Kulaśekhara ..	Ś. 1306	..	464	Kampaṇa II ..	Ś. 1289	..
				59	..	Ś. 1292	..
				60	Harihara II ..	Ś. 1299	..
				234	..	Ś. 1301	..
				316	..	Ś. 1301	..
				352	..	Ś. 1301	..
				325	..	Ś. 1302	..
				379	..	Ś. 1304	..
				189	..	Ś. 1308	..

Gen. No.	King.	Year.	Remarks.	Gen. No.	King.	Year.	Remarks.
VIJAYANAGARA KINGS—cont.				VIJAYANAGARA KINGS—cont.			
317	Harihara II	.. Ś. 1308	..	382	Praudhapratāpa or Pratāpa-Dēvarāya	Ś. 1356	..
351	"	.. Ś. 1308	..	777	"	.. Ś. 1357	..
347	"	.. Ś. 1309	..	778	"	.. Ś. 1357	..
186	"	.. Ś. 1311	..	313	"	.. Ś. 1362	..
190	"	.. Ś. 1311	..	318	"	.. Ś. 1362	..
302	"	.. Ś. 1311	..	367	"	.. Ś. 1364	..
229	"	.. Ś. 1312	..	265	"	.. Ś. 13** Piṅgaḷa	..
353	"	.. Ś. 1312	..	570	"	..	..
391	"	.. Ś. 1313	..	253	"	.. Lost	..
344	"	.. Ś. 1314	..	337	Mallikārjuna or Immaḍi-Dēvarāya	Ś. 1371	..
535	"	.. Ś. 1314	..	197	"	.. Ś. 1373	..
575	"	.. Ś. 1314	..	368	"	.. Ś. 1375	..
356	"	.. Ś. 1316	..	184	"	.. Ś. 1378	..
299	"	.. Ś. 1317	..	315	"	.. Ś. 1380	..
363	"	.. Ś. 1317	..	336	"	.. Ś. 1380	..
183	"	.. Ś. 1318	..	338	"	.. Ś. 1383	..
342	"	.. Ś. 1318	..	361	"	.. Ś. 1385	..
350	"	.. Ś. 1321	..	198	Virūpāksha II or Praudha-Dēvarāya	Ś. 1384	..
267	"	.. Ś. 1323	..	320	"	.. Ś. 1387	..
270	"	.. Ś. 1324	..	373	"	.. Ś. 1389	..
323	"	.. Ś. 1324	..	334	"	.. Ś. 1391	..
324	"	.. Ś. 1324	..	355	"	.. Ś. 1393	..
578	"	.. Ś. 1325	..	815	"	.. Ś. 1394	..
193	"	.. Lost	..	194	"	.. Ś. 1397	..
124	Virūpāksha I	.. Ś. 1318	..	346	"	.. Ś. 1397	..
11	Bukka II	.. Kshaya (Ś. 1308)	(ruling Muḷvāy)	209	"	.. Ś. 1398	..
349	"	.. Ś. 1328	..	360	"	.. Ś. 1398	..
211	"	.. Ś. 1329	..	236	"	.. Ś. 1399	..
115	"	..	..	371	Rājasēkhara	.. Ś. 1390	..
259	Dēvarāya I	.. Ś. 1333	..	83	Śaḷuva Nara- simha	.. Ś. 1391	..
310	"	.. Ś. 1334	..	469	"	.. K. 4579, (Ś. 1400)	..
335	"	.. Ś. 1338	..	364	Immaḍi-Nara- simha	.. Ś. 1421	..
339	"	.. Ś. 1338	..	345	"	.. Ś. 1424	..
377	"	.. Ś. 1338	..	15	Bhujabalarāya	.. Ś. 1431	..
856	Vijaya-Bhūpati	.. Ś. 1340	..	295	Kṛishnarāya	.. K. 4603, (Ś. 1429)	..
192	"	.. Ś. 1345	..	228	"	.. Ś. 1434	..
195	"	.. Ś. 1345	..	212	"	.. Ś. 1437	..
182	Dēvarāya II	.. Ś. 1341	..	398	"	.. Dhātu, (Ś. 1439)	..
187	"	.. Ś. 1342	..	343	"	.. Ś. 1447	..
366	"	.. Ś. 1342	..	447	"	.. Ś. 1450	..
357	"	.. Ś. 1343	..	374	Achyutarāya	.. Sarvajit, (Ś. 1449)	..
384	"	.. Ś. 1347	..	52	"	.. Ś. 1451	..
385	"	.. Ś. 1347	..	53	"	.. Ś. 1454	..
266	"	.. Ś. 1348	..	54	"	.. Ś. 1454	..
58	"	.. Ś. 1350	..	572	"	.. Ś. 1454	..
285	"	.. Ś. 1351	..	50	"	.. Ś. 1456	..
309	"	.. Ś. 1353	..	28	"	.. K. 4640, (Ś. 1461)	..
311	"	.. Ś. 1353	..	51	"	.. Ś. 1462	..
340	"	.. Ś. 1353	..	493	"	.. Ś. 1462	..
348	"	.. Ś. 1353	..	21	"	.. K. 4642, (Ś. 1463)	..
378	"	.. Ś. 1353	..				
230	"	.. Ś. 1355	..				
789	"	.. Naḷa (Ś. 1358)	..				
296	"	.. Ś. 1359	..				
372	"	.. Ś. 1359	..				
261	Praudhapratāpa or Pratāpa-Dēvarāya	.. Ś. 1340	(gajavētē- kāra)				
196	"	.. Ś. 1351	..				
202	"	.. Ś. 1351	..				

Gen. No.	King.	Year.	Remarks.	Gen. No.	King.	Year.	Remarks.
VIJAYANAGARA KINGS— <i>cont.</i>				MISCELLANEOUS KINGS			
567	Śadāsivarāya	.. Ś. 1466	..	529	Ilaṅgō-Muttarai-	13th year	..
27	..	.. K. 4646, (Ś. 1467)	..	90	Madhurāntaka-	2nd year	..
555	..	.. Ś. 1468	..	160	.. ..	..	..
556	..	.. Ś. 1469	..	161	.. ..	..	..
5	..	.. Ś. 1478	..	162	.... Ravi	..	..
492	..	.. Ś. 1480	..	171	.. ..	7th year	..
554	..	.. Ś. 1482	..	172	.. ..	2 + 1st year	..
366	..	.. Ś. 1486	..	175	.. ..	..	..
560	..	.. Ś. 1487	..	1012	Tribhu-Kōnerinmai-	3rd	..
561	..	.. Ś. 1487	..		koṇḍāṇ	..	..
564	..	.. Ś. 1489	..	1042	.. ..	3rd	..
386	..	.. Ś. 1490	..	795	.. ..	5th	.. (probably Rājarāja III)
389	..	.. Ś. 1491	..	22	.. ..	6th	..
489	..	.. Ś. 1497	..	1014	.. ..	6th	..
321	..	.. Ś. 1507	..	936	.. ..	18th	..
331	..	.. Ś. 1508	..	449	.. ..	..	..
13	Rāmarāja	.. Saumya	..	940	.. ..	..	..
563	Śriraṅga	.. Ś. 1499	..	258	Sēvyagellarasa	.. Ś. 1040	..
375	..	.. Ś. 1502	..	573	Rāmarāju-	.. Ś. 1046	..
569	..	.. Ś. 1502	..		Kōnappa	..	..
559	..	.. Ś. 1503	..	247	Lōkanātha	.. Ś. 1256	..
553	..	.. Krōdhi, (Ś. 1528)	..	737	Veṅgi-Veṅgīśvara	.. Ś. 1260	..
562	..	.. ..	..	207	Sālvamalla	..	..
574	..	.. ..	..	246	Abhinava-	.. Ś. 1379	..
19	Viravasantarāya (Veṅkaṭa)	.. Ś. 1490	..		Pāṇḍya	..	..
297	Veṅkaṭapati	.. Ś. 1536	..	203	Bhairavadēva	.. Ś. 1384	..
NOLAMBAS				245	Bhairarasa	.. Viḷambi	..
532	Noḷambādhirāja	.. ..	..	257	Sōmanātha	.. Ś. 1411	..
580	Mahēndra- Noḷamba	.. Ś. 800	..	731	Chittāpakhāna	.. Ś. 1425	..
CHERAS				733	Gajapati-Kapi- lēndra's son	.. Pramādi	..
173	Kōdai-Ravi	.. 15th year	..	256	Pāṇḍyadēva	.. Ś. 1459	..
176	Bhāskara-Ravi	.. 35th "	..	248	Vira-Pāṇḍya	.. Ś. 1467	..
165	Kulaśēkhara	.. ..	..	380	Jagadēva and Vira-Pāṇḍya	.. ..	..
166	Udayavarman	.. Kollam 985	..	210	Lōkadēvi	.. Ś. 1493	..
KAKATIYAS				226	Chikkarāja	.. Ś. 1500	..
726	Kākatīya	.. ..	..	227	..	.. Ś. 1500	..
730	Mahādēva	.. ..	..	251	Timmarāja-	.. Ś. 1526	..
734	Gaṇapati	.. Sarvadhāri	..		Oḍeya	..	..
732	Pratāparudra	.. Pramādi	..	252	.. ..	.. Ś. 1526	..
				255	Madhurakadēvi	.. Ś. 1544	..
				845	Allikhān Ambā- rakhān	.. Ś. 1554	..
				577	Ādil-Sbāh II	.. A. H. 1477	..
				235	East India Comp.	.. Ś. 1731	..

## NO KING

(In serial order of General Numbers).

1	..	169	..	268	..	524	..
3	..	170	..	269	Piṅgaḷa	527	22nd year
6	..	174	Kollam 189	272	Ch. Vik. 14		(probably of
7	Śōbhakṛit	178	Ś. 1289	273	Ś. 1421		Nṛipatuṅga)
14	Jaya		(Refers to	275	Dundubhi	535	..
31	..		Kulaśekhara-	276	Vikāri	552	Sarvadhāri
38	..		Ālupēndra)	278	Ś. 980	557	Ś. 1558
61	..	180	Ś. 1284	280	..	558	Ś. 1778
62	..	181	..	291	..	571	Ś. 1327
69	..	199	Ś. 1409	294	..	576	..
77	..	200	Ś. 1382	298	..	582	..
78	..	201	Sarvadhāri	300	..	583	..
79	..	204	..	301	Ś. 1536	721	..
81	16th year	205	Ś. 1454	302	Do.	727	..
95	..	206	..	303	..	728	..
108	..	214	Ś. 1460	304	Ś. 1397	735	Ś. 1213
113	..	215	Ś. 1408	305	Parābhava	736	..
116	Vṛisha ..	216	..	307	..	738	..
118	Ś. 1180 ..	217	..	326	..	758	Śukla
119	Of the time of	218	..	333	Ś. 1470	790	Ś. 1696
	Kulōttuṅga III	219	..	359	Durmukhi	830	..
		220	..	369	Ś. 1421	833	..
121	..	242	Ś. 1397	370	Ś. 1314	837	..
123	..	243	Ś. 1501	383	Ś. 1336	844	Ś. 1664
129	..	244	Ś. 1514	388	..	903	..
138	..	253	Ś. 889	390	Chitrabhānu	904	3rd year
144	..	254	..	399	..	933	3rd "
155	..	260	..	408	Sarvasiddhi	934	3rd "
163	..	262	Ś. 1464	441	..	935	5th "
164	..	263	Ś. 1481	488	Ś. 1485	1002	..
167	..	264	Śubhakṛit	490	Ś. 1505	1016	..
168	..			491	Ś. 1393	1029	..

## APPENDIX B.

Published Inscriptions<sup>1</sup> with brief contents.

Gen. No.	A.R. No.	Where published.	Remarks.
8	8 of 1900..	<i>Ep. Ind.</i> , Vol. VI, p. 332	Dated in the 22nd year of Kulōttuṅga (III) registering a gift by Viḍugādalagiya-Perumāl, son of Rājarāja-Adigaṅ and king of Tagaḍai.
16 and 17 and 46	16 and 17 „.. 43 „ ..	<i>Ibid.</i> , Vol. VII, pp. 23 and 24. <i>Ibid.</i> , Vol. VI, p. 227..	Dated in the 17th year of Vijaya-Īśvaravarman. Dated in the 16th year of Vikrama-Chōḷa <i>alias</i> Akalaṅka and Tyāgavārākara.
71	67 „ ..	<i>Ibid.</i> , p. 320 f. ..	Records the construction of Avanibhājana-Pallavēśvara by Lalitānkura.
72	68 „ ..	Do. ..	Dated in the 3rd year of Vijaya-Nandivikramavarman. Records the construction of a <i>mandapa</i> by Aḍavi with the permission of the Gaṅga chief Nērguṭṭi.
130	118 „ ..	<i>Ibid.</i> , Vol. VII, p. 146	Refers to the rebuilding of the Iḍaikaḷi temple at Kōval by Rāma-Narasimha.
131	119 „ ..	<i>Ibid.</i> , p. 147 ..	Dated in the 3rd year of Rājarāja (II). Registers a gift by the Milādu chief Narasimha, grandson of Rāma-Narasimha mentioned in No. 130.
132	120 „ ..	Do. ..	Belongs to the time of Rāma-Narasimha and mentions Śembaṅgudaiyaṅ Nārāyaṅa-Āditya <i>alias</i> Chōḷasundara-Mūvēndavēḷaṅ.
135	123 „ ..	<i>Ibid.</i> , p. 145 ..	Dated in the 6th year of Rājēndradēva. Records the rebuilding of the temple of Tiruvidaikaḷi by Raṅakēsari-Rāma <i>alias</i> Narasimha.
208	38 of 1901 ..	<i>Ind. Ant.</i> , Vol. V p. 45.	Five verses in praise of Tirthaṅkaras.
238	62 „ ..	<i>Ep. Ind.</i> , Vol. VIII, .. p. 122 f	Dated in Śaka 1508, Vyaya. Records the building of a <i>basti</i> by Immaḍi-Bhairarasa-Oḍeya of Paṭṭi-Pombuctchapura.
239	63 „ ..	<i>Ibid.</i> , Vol. VII, p. 109 f.	Dated in Śaka 1353, Virōdhikṛit. Records the setting up of the image of Bāhubalin by Vīra-Pāṅḍya, son of Bhairava.
240	64 „ ..	<i>Ibid.</i> , p. 111 ..	Records the same fact as No. 239. But the name of the image is here given as Gummaṭa-Jinapati.
241	65 „ ..	<i>Ibid.</i> , p. 111 ..	Dated in Śaka 1358, Rākshasa. Mentions Vīra-Pāṅḍya, son of Bhairava.
249	72 „ ..	<i>Ibid.</i> , p. 112 ..	Dated in Śaka 1525, Śōbhakṛit, and records the setting up of the image of Bhujabalin by Timmarāya of the family of Chāmūṅḍa.
250	73 „ ..	<i>Ibid.</i> , p. 113 ..	Dated in Śaka 1526, Śōbhakṛit. Do.
277	94 „ ..	<i>Ibid.</i> , Vol. IX, p. 17 ..	Belongs to the reign of the Āḷupa king Raṅasāgara and mentions Chitravāhana (II).
281	97 „ ..	<i>Ibid.</i> , p. 23. ..	Belongs to the time of the Āḷupa king Vijayāditya <i>alias</i> Uttama-Pāṅḍya.
282	98 „ ..	<i>Ibid.</i> , p. 22 ..	Belongs to the time of the Āḷupa king Vijayāditya Māramma. Mentions Pombuḷcha.
285	101 „ ..	<i>Ibid.</i> , p. 20 ..	Belongs to the time of the Āḷupa king Pṛit. viśāgara.
286	102 „ ..	<i>Ibid.</i> , p. 20 f. ..	Belongs to the time of the Āḷupa king Pṛith-viśāgara <i>alias</i> Udayāditya Uttama-Pāṅḍya.

<sup>1</sup> Includes also a few records of the Mysore State awaiting publication.

Gen. No.	A. R. No.	Where published.	Remarks.
287	103 of 1901	.. <i>Ibid.</i> , p. 19	.. Belongs to the reign of the same king who is here said to have stormed Udayapura.
282	105	.. Do.	.. Refers to the entry of Śvetaāvahana into Udayapura.
292	108	.. <i>Ibid.</i> , p. 18	.. Belongs to the reign of the Ālupa king Raṇasāgara. Refers to the entry of Śvetaāvahana into Udayapura.
419	206	.. <i>S.I.I.</i> , Vol. III, p. 172.	Dated in the 4th year of Rājakēsarivarman Rājendra-Chōla (II) i.e., Kulōttuṅga I.
480	264	.. <i>Ibid.</i> , p. 173	.. Dated in the 11th year of Rājakēsarivarman Kulōttuṅga I.
82	266	.. <i>Ibid.</i> , p. 202	.. Dated in the 7th year of Vīrarājendra I.
530	304	.. <i>Ep. Ind.</i> , Vol. X, pp. 65-67.	.. Dated in Śaka 815, Paridhāvin, in the reign of Mahēndrādhirāja-Notamba.
531	305	.. <i>Ibid.</i> , p. 68	.. Belongs to the time of Ayyapadēva, son of Mahēndra-Notamba.
578	346	.. <i>Ep. Ind.</i> , Vol. VII, p. 195.	.. Dated in Śaka [8]75 in the reign of Hastimalla <i>alias</i> Kannaradēva Prithvigaṅgaraiyar.
584	349	.. <i>Ep. Carn.</i> , Vol. IV, Ch. 10.	.. Dated in Śaka 931, Vikārin, of the reign of Nītimārgga.
585	350	.. <i>Ibid.</i> , Ch. 9	.. Dated in Śaka 893, Prajāpati.
586	351	.. .. .	.. Records the death of a hero.
587	352	.. <i>Ep. Carn.</i> , Vol. IV, Ch. 63.	.. Belongs to the reign of Muttarasa-Śrīpurusha.
588	353	.. <i>Ep. Carn.</i> , Vol. III, Tn. 44.	.. Dated in Śaka 928, Parābhava.
589	354	.. <i>Ibid.</i> , Tn. 53	.. Belongs to the reign of the Gaṅga king Muttarasa.
590	355	.. <i>Ibid.</i> , Tn. 31	.. Dated in Śaka 1118, Rākshasa, of the time of Vira-Ballāla II.
593	358	.. <i>Ep. Carn.</i> , Vol. III, Ml. 87.	.. Belongs to the reign of Śrīpurusha.
594	359	.. <i>Ibid.</i> , Tn. 93	.. Mentions Notambāntaka-Pemmādi.
595	360	.. <i>Ibid.</i> , Tn. 115	.. Belongs to the time of Eṇṇeyappa.
596	361	.. <i>Ibid.</i> , Tn. 113	.. Belongs to the reign of Śrīpurusha.
597	362	.. <i>Ep. Carn.</i> , Vol. VIII, Sa. 108.	.. Dated in Śaka 964, Chitrabhānu, of the reign of Jagadēkamalla.
598	363	.. <i>Ibid.</i> , Sb. 28	.. Dated in Śaka [1*]130, Vibhava, of the reign of Ballāla II.
599	364	.. <i>Ibid.</i> , Sb. 31	.. Dated in Svabhānu and the 12th year of the reign of Pradhapatāpachakravarti Rāmachandradēva.
600	365	.. <i>Ibid.</i> , Sb. 29	.. Dated in Sarvajit.
601	366	.. <i>Ibid.</i> , Sb. 30	.. Dated in Śaka 1116, Pramādi, of the time of Ekkalarasadēva.
602	367	.. <i>Ibid.</i> , Sb. 32	.. Belongs to the time of Vikramādityarasa.
603	368	.. .. .	.. Dated in Śaka 1327, Pārthiva.
604	369	.. <i>Ep. Carn.</i> , Vol. VIII, Sb. 46.	.. Dated in Jagadēkamalla-varsha 39, Kālayukta (wrong).
605	370	.. <i>Ibid.</i> , Sb. 45	.. Dated in Ch. Vik. 7, Śrīmukha.
606	371	.. <i>Ibid.</i> , Sb. 49	.. Dated in Paridhāvi
607	372	.. <i>Ibid.</i> , Sb. 70-71	.. Dated in Śaka 861, Viḷambi, of the reign of Kannaradēva.
608	373	.. <i>Ibid.</i> , Sb. 79	.. Belongs to the reign of the same king.
609	374	.. <i>Ibid.</i> , Sb. 77	.. Dated in Śaka 861 of the reign of the same king.
610	375	.. <i>Ibid.</i> , Sb. 72	.. Dated in the 14th year, Śrīmukha, of the reign of Prātāpachakravartin Jagadēkamalla.
611	376	.. <i>Ibid.</i> , Sb. 74	.. Dated in the 13th year Siddhārthin of the reign of Bhūlōkamalla.
612	377	.. <i>Ibid.</i> , Sb. 73	.. Dated in Kālayukt of the reign of Tailapadēva.
613	378	.. <i>Ibid.</i> , Sb. 15	.. Belongs to the reign of Vinayāditya-Satyāśraya.
614	379	.. Noticed in the Mys. A.R. 1911, p. 46.	.. Dated in Śaka 1125. Dundubhi of the reign of Ballāla II.

Gen. No.	A.R.No.	Where published.	Remarks.
615	380 of 1901	.. <i>Ep. Carn.</i> , Vol. VIII, .. Sb. 18.	Dated in Śaka 1370, Vibhava.
616	381	.. <i>Ibid.</i> , Sb. 20	.. Dated in Viḷambi.
617	382	.. <i>Ibid.</i> , Sb. 19	.. Dated in Śaka 1072, Durmati.
618	383	.. <i>Ibid.</i> , Sb. 17	.. Dated in Virōdhikrit of the reign of Bukkanna-Oḍeya.
619	384	.. <i>Ibid.</i> , Vol. VII., Sk. 267.	.. Dated in the 10th year, Prabhava, of the reign of Pratāpachakravartin Jagadēkamalla.
620	385	.. <i>Ibid.</i> , Sk. 266	.. Dated in the 13th year, Kālayukti, of the reign of Bhūlōkamalla.
621	386	.. <i>Ibid.</i> , Sk. 263	.. Registers a grant by Viṅhukaddachūṭukulānanda Sātakanni.
622	1 of 1902	.. <i>Ibid.</i> , Sk. 323	.. Dated in Pārthiva of the reign of Trailōkyamalla.
623	2	.. <i>Ibid.</i> , Sk. 168	.. Dated in the 11th year, Durmuki, of the reign of Vīra-Ballāla.
624	3	.. <i>Ibid.</i> , Sk. 170	.. Dated in Śaka 986, Viśvāvasu, of the reign of Trailōkyamalla.
625	4	.. <i>Ibid.</i> , Sk. 169	.. Dated in Śaka 989, Plavaṅga, of the same reign.
626	5	.. <i>Ibid.</i> , Sk. 135	.. Dated in Ch. Vik. 2, Piṅgaḷa, of the reign of Tribhuvanamalladēva.
627	6	.. <i>Ibid.</i> , Sk. 152	.. Dated in Śaka 981, Vikāri, of the reign of Trailōkyamalladēva.
628	7	.. .....	.. Belongs to the reign of Vi[nayāditya].
629	8	.. <i>Ep. Carn.</i> , Vol. VII, Sk. 154.	.. Belongs to the reign of Vinayāditya - Rājāsraya.
630	9	.. <i>Ibid.</i> , Sk. 161	.. Belongs to the reign of Kalachurya Bijjanadēva.
631	10	.. <i>Ibid.</i> , Sk. 162	.. Belongs to the same reign and is dated in the 3rd year, Bahudhānya.
632	11	.. <i>Ibid.</i> , Sk. 160	.. Dated in Śaka 968, Vyaya, of the time of Mahāmaṇḍalēśvara Chāvunḍarāyaraṣa.
633	12	.. <i>Ibid.</i> , Sk. 159	.. Dated in the 8th year, Śōbhakrit, of the reign of Kalachurya Ahavamalla.
634	13	.. <i>Ibid.</i> , Sk. 158	.. Belongs to the reign of the same king and is dated in the 2nd year, Śārvari.
635	14	.. <i>Ibid.</i> , Sk. 156	.. Dated in the 18th year, Dundubhi, of the reign of Vīra-Ballāla.
636	15	.. <i>Ibid.</i> , Sk. 157	.. Date in Ch. Vik. 37, Vijaya.
637	16	.. <i>Ibid.</i> , Sk. 148	.. Dated in the 16th year, Kshaya, of the reign of Vīra-Ballāla.
638	17	.. .....	.. Dated in the 16th year, Kshaya, of the reign of Vīra-Ballāla.
639	18	.. <i>Ep. Carn.</i> , Vol. VII, Sk. 142.	.. Mentions the Mahāpradhāna Eṅṅeyayana - dānaka.
640	19	.. <i>Ibid.</i> , Sk. 143	.. Dated in the 17th year, Prabhava, of the reign of Vīra-Ballāla II.
641	20	.. <i>Ibid.</i> , Sk. 145	.. Dated in the 16th year, Krōdhana, of the reign of Vīra-Ballāla II.
642	21	.. <i>Ibid.</i> , Sk. 144	.. Dated in Śārvari of the reign of Kalachurya Ahavamalla.
643	22	.. <i>Ibid.</i> , Sk. 123	.. Dated in Śaka 1080, Bahudhānya, of the reign of Kalachurya Bijjala.
644	23	.. .....	.. Dated in Ch. Vik. 27, Chitrabhānu, of the reign of Vikramāditya VI.
645	24	.. .....	.. Dated in the 12th year, Chitrabhānu, of the reign of Yādava Rāmachandradēva.
646	25	.. .....	.. Dated in Śukla. Records the construction of a <i>nīśai</i> (?).
647	26	.. <i>Ep. Carn.</i> , Vol. VII, Sk. 122.	.. Dated in the 14th year, Tārana, of the reign of Yādava Rāmachandradēva.

Gen. No.	A.R. No.	Where published.	Remarks.
648	27 of 1902	....	.. Belongs to the reign of the same king and is dated in Bahudhānya.
649	28	.. <i>Ep. Carn.</i> , Vol.VII, Sk. 128.	.. Dated in Rākshasa of the reign of Bhuvanaikamalla.
650	29	.. <i>Ibid.</i> , Sk. 125	.. Dated in Śaka 941, Siddhārthin, of the reign of Jayasimha.
651	30	.. <i>Ibid.</i> , Sk. 110	.. Belongs to the reign of Bhuvanaikamalla.
652	31	.. <i>Ibid.</i> , Sk. 150	.. Dated in the 4th year, Khara, of the reign of Kalachurya Sōvidēva.
653	32	.. ....	.. Dated in the cyclic year Kshaya
654	33	.. ....	.. Dated in the cyclic year Naḷa.
655	34	.. <i>Ep. Carn.</i> , Vol.VII, Sk. 93.	.. Dated in Śaka 1344, Śubhakṛit, in the reign of Vijayarāya-Mahārāya.
656	35	.. <i>Ibid.</i> , Sk. 90	.. Dated in Ch. Vik. 18, Śrīmukha.
657	36	.. ....	.. Belongs to the reign of Yādava Rāmachandra-dēva.
658	37	.. <i>Ep. Carn.</i> , Vol.VII, Sk. 87.	.. Dated in Ch. Vik. 55, Virōdhikṛit, and belongs to the reign of Vira-Ballāla I.
659	38	.. <i>Ibid.</i> , Sk. 108	.. Dated in Śaka 1075, Āngiras, in the reign of Taila III.
660	39	.. ....	.. Dated in Chālukya Jagadēkamalla year and Rudhirōdgāri.
661	40	.. <i>Ep. Carn.</i> , Vol.VII, Sk. 141.	.. Dated in the 16th year, Vyaya, of the reign of Yādava Rāmachandra.
662	41	.. <i>Ibid.</i> , Sk. 140	.. Dated in the 14th year, Tārāṇa, of the reign of the same king.
663	42	.. <i>Ibid.</i> , Sk. 139	.. Belongs to the reign of Kalachurya Bijjaṇa.
664	43	.. <i>Ibid.</i> , Sk. 144	.. Dated in Ch. Vik. 21, Dhātu, of the reign of Vikramāditya VI.
665	44	.. <i>Ibid.</i> , Sk. 115	.. Dated in Ch. Vik. 25, Chitrabhānu, of the reign of Gaṅga Permāḍidēva.
666	45	.. <i>Ep. Ind.</i> , Vol.VIII, pF. 24ff.	.. Belongs to the reign of the Kadamba king Kākusthavarman.
667	46	.. ....	.. ....
668	47	.. <i>Ep. Carn.</i> , Vol.VII, Sk. 185.	.. Dated in Śaka 1079, Īśvara, of the reign of Taila III.
669	48	.. <i>Ibid.</i> , Sk. 186	.. Dated in Śaka 1123, Siddhārthin, of the reign of Vira-Ballāla II.
670	49	.. <i>Ibid.</i> , Sk. 178	.. Dated in Ch. Vik. 16, Prajāpati, of the reign of Tribhuvanamalla.
671	50	.. <i>Ibid.</i> , Sk. 181	.. Dated in Virōdhikṛit, of the reign of Kalachurya Sōvidēva.
672	50-a	.. <i>Ibid.</i> , Sk. 179	.. Dated in Śaka 999, Hēmalambi, of the reign of Chālukya Ahavamalla.
673	51	.. <i>Ibid.</i> , Sk. 177	.. Dated in Śaka 950, Vibhava, of the reign of Jagadēkamalla Jayasimha.
674	52	.. <i>Ep. Ind.</i> , Vol.VII, pp. 108 ff.	.. Records the setting up of the image of Gummaṭa by Chāvunḍarāya.
675	53	.. <i>Ep. Carn.</i> , Vol. V, Bl. 3 (ii).	.. Belongs to the reign of the Vijayanagara king Harihara.
676	54	.. <i>Ibid.</i> , Bl. 3 (iii)	.. Do. do.
677	55	.. <i>Ibid.</i> , Bl. 3 (i)	.. Do. do.
678	56	.. <i>Ibid.</i> , Bl. 25 and 26	.. Dated in Śaka 1095, Vijaya, of the reign of the Hoysala king Narasimhadēva (I).
679	57	.. <i>Ibid.</i> , Bl. 24	.. Dated in Śaka 1221, Viḷambi. Mentions Khaṇḍiyarāya Sōmeya-Daṇṇāyaka.
680	58	.. <i>Ibid.</i> , Bl. 52	.. Dated in Śaka 1304, Durmati, of the reign of Harihara (II).
681	59	.. <i>Ibid.</i> , Bl. 58	.. Dated in Śaka 1039, Hēmalambi, of the reign of the Hoysala king Vishṇuvardhana.



Gen. No.	A. R. No.	Where published.	Remarks.
682	60 of 1902	.. Noticed in Mys. .. A. R. 1911, p. 50.	Dated in Śaka 1220, Hēmalambi. Mentions Perumāle-Daṇḍanāyaka.
683	61	.. Do. ..	Dated in the same year.
684	62	.. Do. ..	Dated in Śaka 1216. Mentions Kandāde Perumāledēva of Chikka Inḡuḷa.
685	63	.. Do. ..	Dated in Śaka 1220, Hēmalambi. Mentions Sōmeya-Daṇṇāyaka.
686	64	.. Do. ..	Dated in the same year.
687	65	.. Do. ..	Do.
688	66	.. Do. ..	Do.
689	67	.. <i>Ep. Carn.</i> , Vol. V, .. Bl. 18.	Dated in Śaka 1214, Nandana, of the reign of Ballāḷa III.
690	68	.. <i>Ibid.</i> , Bl. 16 ..	Belongs to the reign of Vishṇuvarhdana. Mentions Śāntidēvi and Śāntaladēvi.
691	69	.. .... ..	Belongs to the reign of Vīra-Ballāḷa.
692	70	.. .... ..	Dated in Śaka 1406, Krōdhi. Gift of villages by Lakkaṇṇa-Nāyaka, son of Madhuvarasa- Nāyaka.
693	71	.. <i>Ep. Carn.</i> , Vol. V., .. Bl. 20.	Dated in Śaka 1102, Śārvari, of the reign of Ballāḷa II.
694	72	.. <i>Ibid.</i> , Bl. 77 ..	Dated in Śaka 1120, Kālayukti, of the reign of the same king.
695	73	.. <i>Ibid.</i> , Bl. 85 ..	Dated in Śaka 1142, Vikrama, of the reign of Narasimha II.
696	74	.. <i>Ibid.</i> , Bl. 78 ..	Dated in Śaka 1446, Tāraṇa, of the reign of the Vijayanagara king Kṛishṇadēvarāya.
697	75	.. <i>Ibid.</i> , Bl. 90 ..	Dated in Śaka 1203, Vishu.
698	76	.. <i>Ibid.</i> , Bl. 91 ..	Dated in Śaka 1209, Sarvajit.
699	77	.. <i>Ibid.</i> , Bl. 92 ..	Dated in Śaka 1192, Pramōda, of the reign of Narasimha III.
700	78	.. <i>Ibid.</i> , Bl. 97 ..	Dated in Dundubhi.
701	79	.. <i>Ibid.</i> , Bl. 98 ..	Dated in Śaka 1182, Raudri, of the reign of the Hoysala king Narasimha III.
702	80	.. <i>Ibid.</i> , Bl. 105-107 ..	Dated in Tāraṇa and Śaka 1195, Śrīmukha.
703	81	.. <i>Ibid.</i> , Bl. 104 ..	Dated in Śaka 1202, Vikrama.
704	82	.. <i>Ibid.</i> , Bl. 93 ..	Records the birth of Narasimha I.
705	83	.. <i>Ibid.</i> , Bl. 112 ..	Belongs to the reign of Ballāḷa II.
706	84	.. <i>Ibid.</i> , Bl. 119 ..	Belongs to the reign of Ballāḷa II.
707	85	.. <i>Ibid.</i> , Bl. 118 ..	Dated in Vijaya of the reign of the same king.
708	85	.. <i>Ibid.</i> , Bl. 117 ..	Dated in Śaka 1059, Naḷa, of the reign of Vishṇuvarhdana.
709	86	.. <i>Ibid.</i> , Bl. 128 ..	Dated in Śaka 1560, Īsvara, of the Bēlūr chief Venkaṭādri-Nāyaka.
710	87	.. <i>Ibid.</i> , Bl. 129 ..	Dated in Naḷa of the reign of Ballāḷa.
711	88	.. <i>Ibid.</i> , Bl. 124 ..	Dated in Śaka 1055, Pramādi, of the reign of Vishṇuvarhdana and refers to the birth of Narasimha I.
712	89	.. <i>Ibid.</i> , Bl. 134 ..	Dated in Śaka 1222, Śārvari.
713	90	.. <i>Ibid.</i> , Bl. 133 ..	Dated in Śaka 1202, Pramāthin.
714	91	.. <i>Ibid.</i> , Bl. 131 and 132 ..	Dated in Śaka 1197, Bhāva.
715	92	.. <i>Ibid.</i> , Bl. 123 ..	Dated in Śaka 876 of the reign of Būtuga II.
716	93	.. <i>Ibid.</i> , Bl. 193 ..	Dated in Śaka 1082, Vikrama, of the reign of Narasimha I.
717	94	.. <i>Ibid.</i> , Bl. 194 ..	Do.
718	95	.. <i>Ibid.</i> , Bl. 195 ..	Belongs to the reign of the Hoysala king Narasimha I.
719	96	.. <i>Ibid.</i> , Bl. 114 ..	Dated in Śaka 1095, Vijaya, of the reign of Narasimha I.

Gen. No.	A. R. No.	Where published.	Remarks.
720	97 of 1902	.. <i>Ibid.</i> , Bl. 244	.. Dated in Śaka 1207, Pārthiva, of the reign of the Hoysala king Narasimha III.
721	98	.. <i>Hyd. Archl. Series</i> , No. 8, pp. 8 ff.	.. Dated in Śaka 980, Viḷambi, of the reign of Trailōkyamalla.
722	99	.. <i>Ibid.</i> , pp. 2ff	.. Dated in Ch. Vik. 17, Āngirasa.
725	102	.. <i>Ind. Ant.</i> , Vol. XI, pp. 9ff.	.. Dated in Śaka 1084, Chitrabhānu, of the reign of the Kākatiya king Rudradēva.
729	106	.. <i>Ep. Ind.</i> , Vol. IX, pp. 262ff.	.. Dated in Ch. Vik. 42, Hēmalambi, of the reign of Tribhuvanamalla.
766	142	.. <i>Ep. Ind.</i> , Vol. VII, pp. 16 ff.	.. Dated in the 15 + 1st year of the reign of Rājarāja III.
792	165	.. <i>S.I.I.</i> , Vol. III, p. 209	Dated in the 3rd year of the reign of Kulōt-tuṅga III.
834	207	.. <i>Ibid.</i> , p. 200	.. Belongs to the 6th year of the reign of Vīra-rājēndra.
862	235	.. <i>Ep. Ind.</i> , Vol. VII, p. 143.	.. Dated in the 22nd year of the Rāshtrakūṭa king Kannaradēva, <i>i.e.</i> , Kṛishṇa III. Registers gift by the senior queen of the Vaidumba-Mahārāja Tiruvaiyaṅ.
867	239	.. <i>Ibid.</i> , p. 144	.. Dated in the 9th year of Rājarāja I Registers gift by Amitravalli, the mother of queen Lōkamahādēvī.
896	267	.. Do.	.. Date in the 24th year of the Rāshtrakūṭa king Kannaradēva III. Registers gift by the Vaidumba-Mahārāja Tiruvaiyaṅ.
897	268	.. <i>Ibid.</i> , p. 142	.. Dated in the 21st year of the same king. Registers gift by the Vaidumba - Mahārāja Śandayaṅ - Tiruvaiyaṅ and his queen Sūtti-radēvī.
902	273	.. <i>S.I.I.</i> , Vol III, p. 199	Dated in the 5th year of Virarājēndra I.
906	277	.. <i>Ep. Ind.</i> , Vol. VII, p 139.	.. Dated in the 21st year of the Pallava king Nripatuṅgavikramavarman. Records gift by a servant of Vēṭṭuvadaraiyar.
907	278	.. Do.	.. Dated in the 17th year of the Pallava king Nandivikramavarman. Registers gift of a lamp by a concubine of Vānakōvaraiyar.
908	279	.. <i>Ibid.</i> , p. 141	.. Dated in the 28th year of Parāntaka I.
909	280	.. Do.	.. Dated in the 33rd year of the same king. Registers gift by a soldier of prince Arikulakēsari.
928	299	.. <i>Ibid.</i> , p. 140	.. Dated in the 5th year of the Chōḷa king Parakēsarivarman. Records gift by a queen of Vānakovaraiyar.
932	303	.. Do.	.. Dated in the 21st year of the Pallava king Nripatuṅgavikramavarman. Records gift by a servant of Vēṭṭuvadaraiyar.
965	335	.. <i>Ibid.</i> , p. 133	.. Dated in the 28th year of Parāntaka I. Records gift by a servant of queen Kōkkilāṇaḍi, mother of prince Rājāditya.
968	338	.. <i>Ibid.</i> , p. 137	.. Dated in Śaka 876. Records gift by Akki-Naṅgai, queen of Muṇaiyadaraiyar-Kulamānikkerumāṅar.
986	356	.. <i>Ibid.</i> , p. 136	.. Dated in Śaka 875. Registers gift by Muṇaiyadaraiyaṅ Kulamānikkar-Rāmadēvaṅ. Mentions Ēkadhīra-chaturvēdimangalam.
990	360	.. <i>Ibid.</i> , p. 137	.. Belongs to the reign of Rājēndra-Chōḷa I. Gift of ornaments by the king's regiment and the commander.
992	362	.. <i>Ibid.</i> , p. 135	.. Dated in the 17th year of the Rāshtrakūṭa king Kannaradēva, <i>i.e.</i> , Kṛishṇa III Records gift by the Milāḍu chief Narasimhavarman.
993	363	.. <i>Ibid.</i> , p. 134	.. Dated in the 39th year of Parāntaka I. Records gift by Mahādēvaḍigal, queen of prince Rājāditya and the daughter of Ilādarāya.
1001	371	.. <i>S.I.I.</i> , Vol. III, p. 197	Dated in the 4th year of Vīrarājēndra I.

## APPENDIX C

---

Verification of the details of date furnished in some of the inscriptions.

### PALLAVAS.

- Gen. No. *Nripātūṅga.*  
 ... 528 22nd year, Dhanus, Friday, Jyēshṭhā = A.D. 867, November 28 ; f.d.n. 50.  
*Peruñjūṅga.*  
 K 949 7th year, Simha, ba. 4, Friday, Rēvatī = A.D. 1249, July 30.

### WESTERN CHALUKYA.

#### *Vikramāditya VI.*

- ... 271 Ch. Vik. 31, Āśvayuja, ba. 6, Sunday = A.D. 1108, September 27.

### CHOLAS.

#### *Parāntaka I.*

- K 35 40th year, Karkaṭaka, ba. 9, Saturday, Rōhiṇī = A.D. 944, July 25.  
*Rājarāja I.*  
 ... 805 11th year, Mithuna, ba. . . . Sunday, Kṛittikā = A.D. 996, June 14. The *tithi* was ba. 11 which ended at . 53.  
 ... 500 12th year, Kumbha, Tuesday, Hastā = A.D. 998, February 15 ; f.d.n. . 72.  
 ... 499 . year, Dhanus, Monday, Kṛittikā. The regnal year is only of a single digit. It may be the 3rd or the 6th year ; in which case, the date is either A. D. 987, December 5; 45 ; or A.D. 990, December 1; f.d.n. . 77.

#### *Rājendra-Chōḷa I.*

- K 1036 31st year, Karkaṭaka, śu, 4, Friday, Punarvasu = A.D. 1042, July 23. The nak. on this day was not Punarvasu.

#### *Kulōttuṅga I.*

- K 1032 16th year, Mīna, ba. 9, Thursday, Uttirāḍam = A.D. 1086, March 12 ; . 43 ; . 67.

#### *Vikrama-Chōḷa.*

- ... 773 10th year, Chittirai, Hastā, Sunday, trayōḍaśī. Probably A.D. 1128, April 15. The *tithi* was śu. 13 and the nak. Hastā ended the previous day.  
 K 772 11th year, . . . ba. 11, Wednesday, Viśākhā = A. D. 1128, December 19.  
 K 496 11th year, Makara, śu. 13, Saturday, Punarvasu = A. D. 1129, January 5.

#### *Kulōttuṅga II.*

- ... 853 3rd year, Simha 27, Wednesday, Āsvatī. The date is irregular. The nearest equivalent is A. D. 1136, July 22. The month was Kaṭaka and the nak. Bharanī.  
 ... 1038 4th year, Simha, ba. 4, Monday, Rēvatī = A. D. 1136, August 17. Rēvatī ended the previous day at . 99.  
 ... 136 7th year, Mēsha, ba. 7, Thursday, Uttirāḍam = A. D. 1140, April 11 ; . 50 ; . 34.  
 ... 780 8th year, Mēsha, śu. 5, Monday, Uttirāṭṭādi. Probably A.D. 1140, March 25. The nak. was Mṛigaśīrsha, not Uttirāṭṭādi.  
 ... 1034 14th year, Mēsha, śu.9, Thursday, Āślēshā = A.D. 1147, April 10 ; f d. t. . 52, f.d.n. 08.

*Kulottuṅga II—cont.*

- ... 944 15th year, Vṛishabha 16, Sunday, = A.D. 1148, May 9.  
 ... 945 15th year, . . . paksha 6, Monday, Bharanī. Probably A.D. 1149, January 17.  
 The month was Makara and the *tithi* was śu. 6 ; 13 ; f.d.n. · 58.

*Rājarāja II.*

- ... 1040 6th year, Kumbha, ba. 1, Thursday, Makhā = A.D. 1152, January 24 ; · 60, · 63.  
 It was the day of Saṁkramaṇa.

*Rājādhirāja II.*

- ... 948 9th year, Makara 17, Sunday = A.D. 1171, January 10.  
 ... 1035 10th year, . . . . . paksha 4, Tuesday, Bharanī. Probably A.D. 1173, August 28 ; · 53,  
 f.d.n. · 14. It was Kanyā-saṁkramaṇa and bahuḷa-paksha.  
 ... 1026 11th year, Simha, śu. 5, Wednesday, Svātī = A.D. 1173, August 15 ; · 57 ; · 73.

*Kulottuṅga III.*

- .. 120 7th year, Mēsha, śu. 13, Uttiram, Saturday = A.D. 1185, April 13.  
 K 791 7th year, Simha 22, Wednesday, śu. 14, Śadaiyam = A.D. 1181, August 22.  
 ... 117 13th year, Mēsha, śu. 13, Uttiram, Monday = A.D. 1191, April 8.  
 ... 393 14th year, Makara, śu. 1, Thursday, Pushyā. Probably A.D. 1192, January 2.  
 It was ba. 1, not śu. 1 · 47 ; · 20.  
 ... 1027 17th year, Kumbha, śu. 2, Monday, Uttiraṭṭādi = A.D. 1195, February 13, Monday ;  
 f.d.t. · 08 ; f.d.n. · 19.  
 .. 942 17th year, Mithuna, ba. 13, Thursday, Rōhiṇī = A.D. 1195, June 8 ; · 00 ; · 39.  
 ... 786 19th year, Vṛishabha 6, śu. 12, Wednesday, Hastā = A.D. 1197, April 30 ;  
 · 76 ; · 29.  
 K 1030 19th year, Kanni, śu. 9, Monday, Hastā = A.D. 1196, September 2. The nak.  
 was Mūlā which ended at · 11.  
 K 796 21st year, Mēsha, śu. 10, Wednesday, Makhā = A.D. 1199, April 7.  
 K 797 21st year, Vṛishabha, śu. 13, Saturday, Hastā = A.D. 1199, April 10.  
 But the month was Mēsha not Vṛishabha. If śu. 12 is intended, there is a correct  
 equivalent in A.D. 1199, May 8 ; f.d.t. · 41 ; · 36.  
 ... 146 28th year, Mēsha, ba. 10, Monday, Aviṭṭam = A.D. 1206, April 3.

*Rājarāja III.*

- ... 430 5th year, Simha, ba. 5, Wednesday, Aśvatī = A.D. 1220, August 19.  
 ... 1028 6+1st year, Tulā, śu. 7, Thursday, Uttirāḍam = A. D. 1222, October 13 ; · 54 ; · 58.  
 ... 1024 10th year, Mēsha, ba. 8, Tuesday, Aviṭṭam = A. D. 1226, April 21 ; · 40 ; · 70.  
 ... 487 21st year, Mēsha, śu. 7, Monday, Punarvasu = A.D. 1236, April 14 ; · 63. The nak.  
 was Pushya · 39.

*Rājēndra-Chōḷa III.*

- ... 498 3rd year, Dhanus, Sunday, Pūrāḍam = A.D. 1250, November 27 ; · 34. It was a  
 day of Saṁkramaṇa.  
 ... 1039 3rd year, Mīna, śu. 5, Saturday, Rōhiṇī = A. D. 1249, March 20 ; · 98 ; · 79.

## PANDYAS.

*Jaṭavarman Sundara-Pāṇḍya I.*

- ... 431 7th year, Mēsha, ba. 1, Rōhiṇī. Ba. 1 is a mistake for śu. 1. With this correction,  
 the date is A.D. 1257, April 17, Tuesday ; f.d.n. · 40.  
 ... 401 14th year, Āḍi, Monday, Hastā = A. D. 1264, June 30.

*Jaṭavarman Sundara-Pāṇḍya II.*

- K 25 6th year, Karkaṭaka, śu. 4, Monday, Uttiram = A.D. 1281, July 21.  
 ... 761 10th year, Karkaṭaka, ba. 5, Monday, Rēvatī. The details given in this inscription  
 wor out correctly for all the three Jaṭavarman Sundara-Pāṇḍyas, viz.,  
 Jaṭ. Sundara-Pāṇḍya I = A.D. 1261, July 18; · 32; f.d.n. · 08.  
 „ II = A.D. 1285, July 23; · 42; · 85.  
 „ III = A.D. 1312, July 24; · 51; · 85.  
 Prof. Kielhorn has taken it for Jaṭ. Sundara-Pāṇḍya II and L. D. S. for Jaṭ. Sundara-  
 Pāṇḍya III.

- K 24 13th year, Simha, śu. 13, Monday, Uttirādam = A.D. 1289, August 1.  
 K 23 14+1st year, Vṛishabha, Monday, Pushya = A. D. 1290, May 15.

*Jaṭavarman Sundara-Pāṇḍya III.*

- ... 466 13+2nd year, Kannī, ba. 7, Monday, Rōhiṇī = A.D. 1317, August 29.

*Vikrama-Pāṇḍya.*

- L.D.S. 55 8th year, Kanyā, śu. 3, Friday, Aślēshā. Supposing Kanyā is an error for Mithuna,  
 the date would be A.D. 1257, June 5; f.d.t. · 46, f.d.n. · 76.  
 L.D.S. 128 8th year, Dhanus, ba. 8, Friday, Hastā = A.D. 1257, November 30.  
 L.D.S. 465 3rd year, Mīna, ba. 11, Monday, Tiruvōṇam. Perhaps A.D. 1271, March 9, Monday.  
 L.D.S. 767 3rd year, Makara, śu. 4, Friday, Punarvasu = A.D. 1272, January 15. The *tithi*  
 must be śu. 14.  
 L.D.S. 916 8th year, Karkaṭaka, śu. 5, Friday, Hastā = A.D. 1276, July 17; · 54; · 84.

*Vīra-Pāṇḍya.*

- L.D.S. 86 Jaṭ. 5th year, Mithuna, śu. 1, Friday, Hastā = A.D. 1301, July 7; · 23.  
 The nak. was Pushya, (not Hastā) · 56.  
 L.D.S. 457 Trib. 7th year, Karkaṭaka, ba. 7, Sunday, Aśvatī = A.D. 1259, July 13; or A. D.  
 1286, July 14.

*Māṇavarman Parākrama-Pāṇḍya.*

- K 125 6th year, Ś. 1262, Vṛishchika, śu. 12, Wednesday, Uttirattādi = A.D. 1340,  
 November 1.

*Śrīvallabha.*

- L.D.S. 122 17+4th year, Mithuna, śu. 4, Makhā, Saturday = A.D. 1328, June 11; · 31;  
 f.d.n. · 38.

## ALUPAS.

*Kavi-Ālupēndra.*

- ... 376 Śaka 1077, Yuva, Karkaṭaka, Prathama-Sōmavāra = A.D. 1155, June 27.

*Kulaśēkhara.*

- ... 223 Śaka 1127, Krōdhana, Mēsha 17, Sunday = A.D. 1205, April 10.

*Bāṅkidēva.*

- ... 177 Śaka 1225, Śubhakṛit, Mēsha 7, Sunday = A. D. 1302, April 1. Śubhakṛit was  
 Ś. 1224.

*Sōyidēva.*

- ... 354 Śaka 1238, Rākshasa, Mārgaśira, śu. 13, Vṛishchika 13, Monday = A.D. 1315, Nov-  
 ember 10.  
 ... 308 Prabhava, Āshādha, ba. 3, Tuesday, Karkaṭaka 9 = A.D. 1327, August 7, Tuesday.  
 The date was, however, Karkaṭaka 10.

*Vīra-Pāṇḍya.*

- ... 221 Śaka 1318, Īsvara, Simha 2, Sunday. Simha 2 was not Sunday; but the second day  
 of Bhādrapada, corresponding to Simha, was Sunday, 5th August, A.D. 1397.

## HOYSALA.

*Ballāla III.*

- ... 312 Śaka 1258, Dhātu, Vaiśākha, śu. 1, Mēsha 1, Saturday = A.D. 1336, April 13.  
 ... 213 Vishu, Makara 15, Thursday = A.D. 1342, January 10.

## SAMBUVARAYAS.

*Venṅumangoṇḍa-Śambuvarāya.*

- ... 49 18th year, Mithuna, śu. 13, Sunday, Hastā. Probably A.D. 1339, June 20, Sunday.  
 The nak. was, however, Jyēshṭhā.

*Rājanārāyaṇa-Śambuvarāya.*


- ... 48 7th year, Simha, śu. Friday, [Rēvatī]. The nak. Rēvatī combined with Friday,  
 occurred on 30th July and 27th August, A.D. 1344, both the dates falling in the  
 month of Simha. In either case it was *ba.* and not *śu.*  
 .. 106 7th year, Makara, *ba.* 12, Monday, Mūlā = A.D. 1344, January 12.  
 ... 45 9th year, Śaka 1268, Vyaya Vṛiśchika *ba.* 5, Saturday, Punarvasu = A.D. 1349,  
 November 4.  
 ... 475 18+1st year, Kaṭaka, śu. 5, Sunday, Uttiram = A.D. 1356, July 3 ; · 53 ; · 86.

## MISCELLANEOUS.

*Vijaya-Gaṇḍagōpāla.*

- ... 1045 28th year, Mithuna, śu. 13, Friday, Svātī = A.D. 1278, June 3. The *tithi* was,  
 however, śu. 12.

17  
 ———  
 111



~~Cell~~  
35.291

CATALOGUED



Central Archaeological Library,

NEW DELHI.

21686.

Call No R 417.34  
I.D.A.I.S.I.T.

Author -

Title - South India  
Inscriptions vol. 7

Borrower No.	Date of Issue	Date of Return
R.N. Jha.	34.1.87	
Ponnu Swamy	31.7.82	17.8.82
R. Tirumala	25.10.82	22.11.82
J.C. Gupta	12/9/86	20/10/86
J. K. Sathyan	05/11/87	11/11/87

"A book that is shut is but a block"

CENTRAL ARCHAEOLOGICAL LIBRARY  
GOVT. OF INDIA  
Department of Archaeology  
NEW DELHI

Please help us to keep the book  
clean and moving.